

















THE  
KURAL  
OF  
TIRUVALLUVAR  
WITH THE COMMENTARY OF  
PARIMELAZAGAR  
AND  
A SIMPLE AND CLEAR PADAVURAY.

---

TO WHICH IS ADDED  
AN ENGLISH TRANSLATION OF THE TEXT  
BY  
THE REV. J. LAZARUS, B.A.,  
*Author of a Tamil Grammar, an English Translation of the Nannul, &c.*



Madras:

PRINTED AND PUBLISHED BY  
W. PUSHPARATHA CHETTIAR,  
K. R. Press :  
289, THUMBOO CHETTY STREET.

—  
1885.  
(Copy-Right.)

52806844

PL4758

.9

கடவுள்துணை.  
தெய்வப்புலமைத்

T5 A271

திருவள்ளுவநாயனர்  
திருவாய்மலர்ந்தருளிய  
தமிழ் வேதமாகிய

1885

MAIN

## திருக்குறள் மூலமும்,

---

பரிமேலழகர்சேய்த

இலக்கணவுரையும்,

---

திருமயிலை  
முருகேசமுதலியாரவர்களால்

பலபிரதிருபங்களைக்கொண்டு

பரிசோதிப்பித்து,

---

இவற்றேயுடு

தேவிபோந்தவிளக்கப் பதவுரையும்  
ஆங்கிலேய மோழிபேயர்ப்புஞ் சேர்த்து

---

ஊ. புல்திப்பதசெட்டியாரால்

தமது

கலாரத்நாகரம் என்னும் அச்சுக்கூடத்திற்  
பதிப்பிக்கப்பட்டன.

சேன்னப்பட்டணம்:

1885.

or trivial it may be, seems to escape the fertility of his pen. It is a sort of *multum in parvo* encyclopædia of ethical rules and discourses, couched in the most concise, elegant and pregnant language.

The Work derives its name from the KURAL metre in which it is composed and consists of two lines, the first being a tetrameter and the second trimeter. This metre is a species of the well-known Venba—one of the two metres in which most of the Tamil classics are composed, the other being the Viruttam. Instead of making the first foot of the first verse rhyme with that of the second (verse), which is the usual rule, the poet often makes it rhyme with the last foot of the first verse—an improvement which adds a new beauty to the distich.

In conclusion, the Publisher begs to apologise for the somewhat tarnished colour of the paper in about half the book. This is owing to the long time the Work has taken to get through the Press. He, however, hopes to offer a far more satisfactory get-up in a second Edition of the Work.

W. P.





திருவள்ளுவநாயன்  
(Thiruvalluvar)

## LIFE OF TIRUVALLUVAR.

---

TIRUVALLUVAR deservedly ranks foremost among the poets and moralists of India, for he has had no superior or equal in either character. He appears to have lived during the life time of OOGRAVAZHUTHI PANDIAN at Madura in whose reign the last Madura College (கடைச்சங்கம்) existed. All accounts concur in representing him as the offspring of a Brahman and a Pariah brought up woman. He is said to have been brought up by a *Vellalan* at Mailapur, near Madras, the *Vellalan*'s wife having found the babe exposed in an *Iluppei* grove in her neighbourhood. We are told that while yet a youth, he had acquired so great a reputation for learning and sanctity that MARGASAGAYAN, a wealthy farmer who lived at Kaveripakam, in remuneration for services rendered to him, did not disdain to bestow on him the hand of his only daughter named VASUKI; and besides, the highest personages in the place felt a pride in the enjoyment of his friendship. He, however, appears to have pursued a quiet and unobtrusive sort of life, working at the loom for subsistence until he was prevailed upon by his friends to take up the gauntlet against the professors of the Madura College, who had arrogantly defied all other men of learning in the country and claimed all literary honors for themselves. In order to humble the pride of the professors, he wrote an ethical poem, under the title of KURAL (குறள்), and repairing to the College asked them to review it as judges of poetical composition. The professors at first scorned the idea of a strange poet offering himself as their competitor but afterwards when he drew them into a contest and completely vanquished them, they proposed that should the Sankappalakai, their divine seat on the tank of Pottamarei (பெட்டமரை), give a place for his KURAL, they would gladly accept the work. This being agreed upon the book was placed on it. The divine seat is said to have contracted itself to the size of the book, and threw the professors into the water. Upon this they not only approved his work and gave him the desired seat, but also conferred on him several honorary titles, such as, *Deivappulavar* (தெய்வப்புலவர்) the divine poet, *Mudarpavalar* (முதற்பாவலர்) the first of poets, *Perunavalar* (பெருநாவலர்) the great poet, etc. Nothing further is known of TIRUVALLUVAR

which can be relied upon, excepting that some time after his return to Mailapur, he was visited with a severe domestic calamity by the death of his wife to whom he was tenderly attached and it so deeply affected his mind that secluding himself from society, he devoted the remainder of his life to religious contemplation. It is said that on the decease of his wife, he ejaculated extempore the following verse :

அடிசிற்கினியாளே யன்புடையாளே  
பழிசொற்றவருத பாவாய்—யடிவருடிப்  
பின்றாங்கிமுன்னெழூடும் பேதையேபோதியோ  
வென்றாங்குமென்க னிரா.

*When I have lost a woman who excelled in the knowledge of housewifery, who is beloved, who never transgressed my word, who chafed my limbs and never slumbering until I slept, arose before I awoke; Alas! Alas! How can my eyes again know sleep.*

The time of his death is uncertain ; but when he died his body was according to his express desire exposed in the open air outside the town to be devoured by crows.

It is difficult to judge from the tenor of his KURAL to what sect he belonged, for he has entirely avoided in the work every thing that savours of sectarianism in order to harmonize the suffrages of all the sects.

Independent of the KURAL, we have no other composition of TIRUVALLUVAR. The physiological work, entitled GNANAVETTIYAN (ஞானவெட்டியான்), which is commonly ascribed to him, appears to have been written by some person long after his time ; for the author, though he assumes the title of TIRUVALLUVAR and speaks in his character in the body of the work, yet betrays his disguise in one of the introductory stanzas, thus :

அகமகிழும்பிகைப் பெண்ணருளினுலே  
யவனி தனில்ஞானவெட்டியருள யானும்  
சிகழ்த்திருவள் ஞவனயனருகாத்தவேத  
சிரஞ்சனமாசிலவுபொழிரவிகாப்பாமே.

*Invoking the spotless one whom the holy VALLUVA has revealed in his incomparable Veda as clear as the light of the sun and moon, and by the grace of the damsel Ambigai (Parvati), who delights the heart, I shall compose the Gnana Vettiyan.*

---

திருக்குறள்  
பாலியலதிகார அடைவு.

CONTENTS.

I. அறத்துப்பால்.—ON VIRTUE.

CHAPTER.	CONTENTS.	PAGE*
	பாயிரம்.	
<b>1</b>	கடவுள்வாழ்த்து ...	Introduction.
<b>2</b>	வான்சிறப்பு ...	Praise of God ... ... 2
<b>3</b>	நீத்தார்பெருமை ...	The Excellence of Rain ... ... 6
<b>4</b>	அறன்வலி யுத்ததல் ...	The Greatness of Ascetics ... ... 10
	இல்லறவியல்.	The Power of Virtue ... ... 15
<b>5</b>	இல்வாழ்க்கை ...	On domestic Virtue.
<b>6</b>	வாழ்க்கைகத்துணைம் ...	The Domestic State ... ... 20
<b>7</b>	புதல்வாப்பெறுதல் ...	The Virtue of Wife ... ... 25
<b>8</b>	அன்புடைமை ...	Obtaining Children ... ... 29
<b>9</b>	விருந்தோம்பல் ...	Love ... ... ... 33
<b>10</b>	இனியவைகூறல் ...	Hospitality ... ... ... 37
<b>11</b>	செய்க்கங்கியறிதல் ...	Sweetness of Speech ... ... 42
<b>12</b>	நடுவிலைமை ...	Gratitude ... ... ... 46
<b>13</b>	அடக்கமுடைமை ...	Equity ... ... ... 50
<b>14</b>	ஒழுக்கமுடைமை ...	Self-control ... ... ... 54
<b>15</b>	பிறனில்விழையாமை	Observance of the Proprieties of Life ... ... ... 59
<b>16</b>	பொறையுடைமை ...	Against Desiring the Wife of Another ... ... ... 63
<b>17</b>	அழுக்காருமை ...	Patience ... ... ... 67
<b>18</b>	வெஃப்காமை ...	Against Envy ... ... ... 71
<b>19</b>	புறங்காருமை ...	Against Covetousness ... ... 75
<b>20</b>	பயனில்சொல்லாமை	Against Backbiting ... ... 79
<b>21</b>	தீவினையச்சம் ...	Against Profitless Conversation ... 84
<b>22</b>	ஒப்புரவறிதல் ...	Fear of Sin ... ... ... 88
<b>23</b>	ஈகை ... ...	Benevolence ... ... ... 92
<b>24</b>	புகழ் ... ...	Alms-deeds ... ... ... 96
	துறவறவியல்.	Praise ... ... ... 101
<b>25</b>	அருளுடைமை ...	On Ascetic Virtue.
<b>26</b>	புலான்மறுத்தல் ...	Kindness ... ... ... 105
<b>27</b>	தவம் ... ...	Abstaining from Flesh ... ... 110
<b>28</b>	கூடாவொழுக்கம் ...	Austerities ... ... ... 115
<b>29</b>	கள்ளாமை ... ...	Inconsistent Conduct ... ... 119
<b>30</b>	வாய்மை .. ...	Against Fraud ... ... ... 124
		Truthfulness ... ... ... 129

31	வெகுளாமை	...	...	Against Anger...	...	184
32	இன்னுசெய்யாமை...	...	...	Against Inflicting Suffering	...	138
33	கொல்லாமை	...	...	Against Destroying Life	...	143
	ஞானம்.			Wisdom.		
34	நிலையாமை	...	...	Instability	...	148
35	அறவு	...	...	Renunciation	...	153
36	மெய்யுனர்தல்	...	...	True Knowledge	...	158
37	அவாவறுத்தல்	...	...	The Destruction of Desire	...	164
38	ஹழ்	...	...	Fate	...	170

## II. பொருட்பால்.—ON PROPERTY.

அரசியல்.			On the Duties of the King.			
39	இறைமாட்சி	...	...	Kingly Excellence	...	175
40	கல்வி	...	...	Learning	...	180
41	கல்லாமை...	...	...	The Neglect of Learning	...	185
42	கேள்வி	...	...	Hearing (Instruction)...	...	189
43	அறிவுடைமை	...	...	Wisdom	...	194
44	குற்றங்கடிதல்	...	...	The Correction of Faults	...	198
45	பெரியானாத் துணைக்கோடல்	...	...	Procuring the Aid of Great Men	203	
46	சிற்றினங்குசேராமை	...	...	Against Associating with the mean	...	208
47	தெரிந்துசெயல்வகை	...	...	Acting with Forethought	...	213
48	வலியறிதல்	...	...	The Knowledge of Resources...	218	
49	காலமறிதல்	...	...	The Discernment of (a suitable) Time	...	223
50	இடனறிதல்	...	...	The Choice of (a suitable) Place	228	
51	தெரிந்துதெரிதல்...	...	...	Reflection before Decision	...	233
52	தெரிந்துவிளையாடல்	...	...	Deliberation in the Employ- ment (of Agents)	...	238
53	சுற்றங்தழால்	...	...	Kindness to Relatives...	...	242
54	பொச்சாவாமை	...	...	Against Forgetfulness...	...	247
55	செங்கோண்மை	...	...	Upright Government	...	251
56	கொடுங்கோண்மை...	...	...	Unjust Government	...	256
57	வெருவந்துசெய்யாமை	...	...	Against Acting with Cruelty...	260	
58	கண்ணேட்டம்	...	...	A Gracious Demeanour	...	265
59	ஒற்றுடல்	...	...	The Employment of Spies	...	270
60	ஊக்கமுடைமை	...	...	Energy	...	274
61	மடியின்மை	...	...	Against Idleness	...	279
62	ஆள்விளையுடைமை	...	...	Manly Effort	...	283
63	இடுக்கண்மியாமை	...	...	Perseverance in spite of Diffi- culties	...	288
அங்கவியல்.			On the Constituents of Royalty.			
64	அமைச்ச	...	...	The Minister	...	292
65	சொல்வன்மை	...	...	The Power of Speech	...	297
66	விளைத்துப்பமை	...	...	Purity of Action	...	302
67	விளைத்திட்பம்	...	...	Firmness of Action	...	306
68	விளைசெயல்வகை	...	...	Method of Action	...	311
69	தூது	...	...	The Ambassador	...	316
70	மன்னாச்சேர்க் தொழுகல்	...	...	Service under the Sovereign	...	321

CHAPTER.	CONTENTS.	PAGE.
71	குறிப்பறிதல் ...	Knowing the Sovereign's Mind 325
72	அவையறிதல் ...	Knowing the Court ... 330
73	அவையஞ்சாமை ...	Fearlessness before the Court 335
74	நாடு ...	The Country ... 339
75	அரண் ...	The Fort ... 344
76	பொருள்செயல்வகை	The Way to Accumulate Wealth 349
77	படைமாட்சி ...	The Excellence of the Army ... 353
78	படைச்செருக்கு ...	Excessive Valour of the Army 358
79	நட்பு ...	Friendship ... 362
80	நட்பாராய்தல் ...	Discerning Friendship ... 367
81	பழமை ...	Long standing Friendship ... 372
82	தீநட்பு ...	Evil Friendship ... 376
83	கூடாநட்பு ...	False Friendship ... 381
84	பேதைமை ...	Ignorance ... 385
85	புலவரிவாண்மை ...	The Fool's Self-Conceit ... 390
86	இகல் ...	Enmity ... 394
87	பகைமாட்சி ...	The Greatness of Enmity ... 399
88	பகைத்திறங்கெரிதல்	Ascertaining the Nature of Enmity ... 403
89	உட்டகை ...	Internal Enmity ... 408
90	பெரியாகாப்பிழையாமை	Against Disregard for the Great 412
91	பெண்வழிச்சேறல்...	Listening to the Wife ... 417
92	வாராவினமகளிர் ...	Prostitutes ... 421
93	கன்னுண்ணுமை ...	Against Drunkenness ... 426
94	குது ...	Gambling ... 431
95	மருங்கு ...	Medicine ... 435
	தூழிப்பியல்.	Appendix.
96	குடிமை ...	High Birth ... 441
97	மானம் ...	Honour ... 445
98	பெருமை ...	Greatness ... 450
99	சான்றுண்ணமை ...	Perfection of Good Qualities ... 454
100	பண்புடைமை	Proper Behaviour to all ... 459
101	நன்றியில்செல்வம் ...	Unprofitable Wealth ... 464
102	நானுடைமை	True Modesty ... 468
103	குடிசெயல்வகை	Method of Raising One's Family 473
104	உழவு ...	Agriculture ... 477
105	நல்குரவு ...	Poverty ... 482
106	இராவு ...	Begging ... 486
107	இரவச்சம்	Fear of Begging ... 491
108	கயமை ...	Baseness ... 495

### III. காமத்துபால்.—ON LOVE.

	களவியல்.	In Union.
109	தகையணங்குறுத்தல்	Pain at the sight of beauty ... 501
110	குறிப்பறிதல் ...	Ascertaining each other's Intentions ... 506
111	புணர்ச்சிமகிழ்தல் ...	Rejoicing over Sexuality ... 511
112	நலம்புணைங்குதாத்தல்	Praise of Pleasure ... 516
113	காதற்சிறப்புநாத்தல்	Expression of Excessive Love... 521

## CHAPTER.

## CONTENTS.

## PAGE.

<b>114</b>	நானுத்தறவாத்தல்	...	Expressing their Loss of Modesty ... ... ... 526
<b>115</b>	அவரறிவுறுத்தல் ... கற்பியல்.	...	Talk about Rumour ... ... 530  <b>In Separation.</b>
<b>116</b>	பிரிவாற்றுமை ...	...	Inability to Endure Separation 535
<b>117</b>	படர்மெலிந்திரங்கல்	...	Languishing in Sorrow ... 541
<b>118</b>	கண்விதுப்பழிதல் ...	...	The Eyes Suffering from Eagerness ... ... ... 546
<b>119</b>	பசப்புறுப்பருவரல் ...	...	Suffering from Sallowness ... 550
<b>120</b>	தனிப்படர்மிகுதி ...	...	Excess of the Sorrow of Solitude 555
<b>121</b>	நினைந்தவர்புலம்பல்	...	Weeping at the thought of Her Husband ... ... ... 559
<b>122</b>	கனவநிலையுடைத்தல்	...	Relating Her Dreams ... ... 564
<b>123</b>	பொழுதுகண்டிரங்கல்	...	Weeping at the Approach of Night ... ... ... 568
<b>124</b>	உறுப்புநலனமிதல்...	...	The Members Lose their Beauty 573
<b>125</b>	நெஞ்சொடுகிளத்தல்	...	Speaking to Herself ... ... 578
<b>126</b>	நிறையமிதல் ...	...	Loss of Feminine Modesty ... 583
<b>127</b>	அவர்வயின்விதும்பல்	...	Hankering after each other ... 588
<b>128</b>	குறிப்பறிவுறுத்தல்	...	Making out one another's Feelings ... ... ... 593
<b>129</b>	புணர்ச்சிவிதும்பல்	...	Longing for Intercourse ... 598
<b>130</b>	நெஞ்சொடுபுலத்தல்	...	Being Displeased with oneself ... 603
<b>131</b>	புலவி ... ...	...	Feigned Dislike ... ... 607
<b>132</b>	புலவிநுணுக்கம் ...	...	Dislike Caused by Trifles ... 612
<b>133</b>	ஊடலுவகை	...	The Delights of Dislike ... 618

கடவுள்ளுணை.

# திருவள்ளுவர் குறள். மூலமும் உரையும்.

அறத்துப்பால்.

உரைப்பாயிரம்.

இங்கிரன் முதலை இதையவர் பதங்களும் அந்தமி லின்பத்தீதழிவில் வீடும் கெறி யறிந் தெய்துதற்குரிய மாந்தர்க் குறுதியென உயர்ச்சோரா ணெடுக்கப்பட்ட பொருள் நான்கு. அவை அறம் பொரு ஸின்பம் வீடென் பன. அவற்றுள் வீடென்பது சிந்தையு மொழியுஞ் செல்லா நிலைமைத் தாதவின் துறவுறமாகிய காரண வகையாற் கூறப்படுவதல்ல திலக்கண வகையான் கூறப்படாமையி னால்களாற் கூறப்படுவன ஏனை மூன்றுமே யாம். அவற்றுள் அறமாவது மநுமுதலிய நூல்களில் விதித்தன செய் தலும் விலக்கியன வொழிதலுமாம். அஃதாவ தொழுக்கம் வழுக்குத் தன் டமென மூன்றுவகைப்படும். அவற்றுள் ஒழுக்கமாவ தந்தனர் முதலை வருணத்தார் தத்தமக்கு விதிக்கப்பட்ட. பிரமசரிய முதலை நிலைகளின் றவற்றிற் கோதிய அறங்களில் வழுவா தொழுகுதல். வழுக்காவ தௌரு பொருளைத் தனித்தனியே யென்டென்டென் விருப்பார், அதுகாரணமாகத் தம்முண் மாறுபட் டப்பொருண்மேற் செல்வது. அது கடன் கோடன் முதலை பதினெட்டுப் பதத்ததாம். தண்டமாவ தவ்வொழுக்கநெறியினும் வழுக்கு நெறியினும் வழீஇயினா அந்கெறி நிறுத்தறபொருட்டொப்பாடி யதற்குத்தக வொறுத்தல். இவற்றுள் வழுக்குந் தண்டமு மூலகநெறி நிறு த்தற் பயத்தவாய தல்ல தொழுக்கம்போல மக்களுயிர்க் குறுதி பயத்தற் சிறப்பில வாகலானும், அவைதாம் றாலானேயன்றி யுணர்வு மிகுதியானுங் தேயவியற்கையானு மறியப்படுதலானும் அவற்றையொழித் தீண்டுத்தெய் வப்புலமைத் திருவள்ளுவராற் சிறப்புடைய வொழுக்கமேயறமென எடுத் துக்கொள்ளப்பட்டது. அதுதான் நால்வகை நிலைமைத்தாய் வருணங் தோறும் வேறுபாடுடைமையிற் சிறுபான்மையாகிய சிறப்பியல்புகளோ ழித் தெல்லார்க்கு மொத்தவிற் பெரும்பான்மையாகிய பொதுவியல்பு பற்றி இல்லறங் துறவுறமென இருவகை நிலையாற் கூறப்பட்டது. அவற்றுள் இல்லறமாவ தில்வாழ்க்கை நிலைக்குச் சொல்லுகின்ற நெறிக்க ணின் றதற்குத் துணையாகிய கற்புடைய மனைவியோடுஞ் செய்யப்பவேதாகவின், அதனைமுதற்கட் கூறுவான் தொடங்கி எடுத்துக்கொண்ட இலக்கியம் இனிது முடிதற்பொருட்டுக் கடவுள் வாழ்த்துக் கூறுகின்றார்.

## பாயிரம்.

---

### முதல் ஆதிகாரம்:—கடவுள்வாழ்த்து.

அஃதாவது, கவி தான் வழிபடு கடவுளையாதல் எடுத்துக்கொண்ட பொருட் கேற்புடைக் கடவுளையாதல் வாழ்த்துதல். அவற்றுள் இவ்வாழ்த் தேற்புடைக்கடவுளை யெனஅறிக. என்னை? சத்துவமுதலிய குணங்களான் மூன்றாகிய உறுதிப்பொருட் கவற்றுன் மூவராகிய முதற்கடவுளோ டியை புண்டாகலான், அம் மூன்றுபொருளையுங் கூறலுற்றார்க் கம்முவரையும் வாழ்த்துதல் முறைமையாகவிள், இவ்வாழ்த் தம்முவர்க்கும் பொதுப் படக் கூறினுளொன வணர்க.

**க. அகர முதல வெழுத்தெல்லா மாதி  
பகவன் முதற்மே யுலகு.**

(பரிமேஸ்தக்ருா.) என்பது,—அகரமாகிய முதலையுடைய எழுத்துக் கேள்ளாம்; அதுபோல, ஆதிபகவனுகிய முதலையுடைத்துலகு, என்றவாறு.

இது தலைமைபற்றிவந்த எடுத்துக்காட்டுவமை. அகரத்திற்குத் தலை கை விகாரத்தானான்றி நாதமாத்திரையான வியல்பாற் பிறத்தலானும், ஆதி பகவற்குத் தலைமை செயற்கை யுணர்வானான்றி இயற்கை யுணர்வான் மூற்று முனர்தலானுங் கொள்க. தமிழமுழுத்துக்கேயன்றி வடவெழுத் துக்கு முதலாத ஞேக்கி எழுத்தெல்லா மென்றார். ஆதிபகவனென்னு மிரு பெயரொட்டுப் பன்புத்தொகை வடதான்முடிபு. உலகென்ற தீண்டுமிர் கண்மே னின்றது. காணப்பட்ட வகைாற் காணப்படாத கடவுட் குன்னமை கூறவேண்டுதலின், ஆதிபகவன் முதற்மே என வலகின்மேல் வைத் துக் கூறினார்; கூறினாரேனும் உலகிற்கு முதலாதிபகவ னென்பது சருத்தாகக் கொள்க. ஏகாரங் தேற்றத்தின்கண வந்தது. இப்பாட்டான் முதற் கடவுள் துண்மை கூறப்பட்டது.

(தெளிபொருள்விளக்கப்பதவு.)—எழுத்து எல்லாம்— எழுத்துக்கெள்ளாம், அகரம் முதல-அகரமாகிய முதலையுடையன; (அதுபோல) உலகு— உலகமானது, ஆதி பகவன் முதற் ரு— ஆதி பகவானுகிய முதலையுடையது.

1. As all letters have the letter A for their first, so the world has the eternal God for its first.

**உ. கற்றதனு லாய பயனென்கொல் வாலறிவ  
னற்று டொழாஅ கொனின்.**

(பரிஃ-ா.) எ-து,— எல்லா நூல்களையுங் கற்றவர்க் கக்கல்வி யறிவா ரூபயன் யாது, மெய்யுணர்வினை யுடையவனது நல்ல தாள்களைத்தொழா ராயின், எ-று.

எவ்னென்னும் வினாப்பெயர் என்னென்றாய் ஈன் டின்மை குறித்து சின்றது, கொல் லென்ப தசைகிலை. பிறவிப்பினிக்கு மருந்தாகவின் நற்று வென்றார். ஆகம அறிவிற்குப் பயன் அவன்றுளைத் தொழுது பிறவி யறுத்த வென்பது இதனுற் கூறப்பட்டது.

(தெ-ப-ா.)—வால் அஹிவன்-மெய்யறிவை உடைய கடவுளது, நல் தாள் - நல்ல பாதங்களை, தொழுார் எனின் - வணங்கார் ஆயின், கற்றதனால் (நூல்களைக் கற்றவர்க்கு) அக்கல்வியால், ஆய - உண்டாகிய, பயன் - பிரயோசனம், என் - யாது.

2. What profit have those derived from learning, who worship not the good feet of Him who is possessed of pure knowledge?

ஈ. மலர்மிசை யேகினுன் மாண்டி சேர்ந்தார்  
நிலமிசை நீடுவாழ் வார்.

(பரி-ா.) எ - து,—மலரின்கண்ணே சென்றவனது மாட்சிமைப் பட்ட அடிகளைச் சேர்ந்தார் எல்லாவுலகிற்கு மேலாய வீட்டுலகின்கண் அழிவின்றி வாழ்வார், எ-று.

அன்பால் நினைவாரது உள்ளக்கமலத்தின்கண் அவர் நினைந்த வடிவொடு விளார்து சேறவின் ஏகினுளென இறந்தகாலத்தாற் கூறினார். என்னை? “வாராக்காலத்து நிகுழங்காலத்து, மோராங்கு வருஉம் வினைச் சொற்களைவி, மிறந்தகாலத்துக் குறிப்பொடு இனத்தல், விளாந்த பொருள் வென்மனூர் புலவர்.” என்பதோத் தாகவின். இதனைப் “ஷ்மேனடந்தான்” என்பதோர் பெயர்பற்றிப் பிறிது கடவுட் கேற்றுவாரு மூளர். சேர்தல்-இடைவிடாது நினைத்தல்.

(தெ-ப-ா.)—மலர்மிசை - (அன்பரது செஞ்சமாகிய) தாம ஸாமலரில், ஏகினுன் - சென்ற கடவுளது, மாண் அடி - பெருமை பொருந்திய பாதங்களை, சேர்ந்தார் - (இடைவிடாது) சிந்தித்தவர், நிலமிசை - (எல்லா உலகங்களுக்கு) மேலாகிய முத்தியுலகத்தில், நீடுவாழ்வார் - அழிவில்லாமல் வாழ்வார்.

3. They who are united to the glorious feet of Him who occupies swiftly the flower of the mind, shall flourish in the highest of worlds (heaven).

ச. வேண்டுதல்வேண்டாமை யிலான்டி சேர்ந்தார்க்கியான்டி மிடும்பை யில.

(பரி-ா.) எ-து,—ஒரு பொருளையும் விழைதலும் வெறுத்தலும் இல்லாவதன் அடியைச் சேர்ந்தார்க் கெக்காலத்தும் பிறவித்துன்பங்கள் உள்வாகா, எ-று.

பிறவித்துன்பங்க ளாவன்,—தன்னைப்பற்றி வருவனவும், பிறவியிரக்கைப் பற்றிவருவனவும், தெய்வத்தைப்பற்றிவருவனவும் என மூவகையான் வருங்குன்பங்கள். அடிசேர்ந்தார்க் கவ்விரண்டும் இன்மையின், அவைகாரணமாக வருமூலகைத் துன்பங்களும் இலவாயின்.

(தெ-ப-ா.)—வேண்டுதல்-விருப்பும், வேண்டாமை-வெறுப்பும், இலான் - இல்லாத கடவுளது, அடி - பாதங்களை, சேர்ந-

தார்க்கு - இடைவிடாது சிங்கிப்பவர்க்கு, யான்டும் - எக்காலத் தும், இடும்பை - பிறவித்துன்பங்கள், இல - உண்டாவனவல்ல.

4. To those who meditate the feet of Him who is void of desire or aversion, evil shall never come.

ந. இருள்சே ரிருவினையுஞ் சேரா விறைவன்  
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.

(பரி-ளா.) எ-து,-மயக்கத்தைப் பற்றி வரும் நல்வினைத் தீவினை யென் னும் இரண்டு வினையும் உளவாகா, இறைவன்து மெய்ம்மைசேர்ந்த புகழை விரும்பினாரிடத்து, எ-று.

இன்ன் தன்மைத்தென ஒருவராலும் கூறப்படாமையின் அவிச்சையை இருளென்றும், நல்வினையும் பிறத்தற் கேதுவாகலான் இருவினையுஞ் சேரா என்றும் கூறினார். இறைமைக் குணங்கள் இலராயினாக உடைய ஜானக் கருதி அவிவிளார் கூறுகின்ற புகழ்கள் பொருள் சேராஆகவின் அவை முற்றவும் உடைய இறைவன் புகழே பொருள்சேர் புகழெனப்பட்டது. புரிதல் - எப்பொழுதுஞ் சொல்லுதல்.

(தெ-ப-ளா.)—இறைவன் - கடவுள்து, பொருள்சேர்- மெய்ம்மை சேர்ந்த, புகழ்-கிர்த்தியை, புரிந்தார்மாட்டு-விரும்பின வரிடத்து, இருள்சேர் - மயக்கத்தைப்பற்றிவருகின்ற, இருவினையும் - (நல்வினை தீவினையென்னும்) இரண்டுவினைகளும், சேரா - உண்டாகாவாம்.

5. The two-fold deeds that spring from darkness shall not adhere to those who delight in the true praise of God.

ஈ. பொறிவாயி லெந்தவித்தான் போய்தி ரொழுக்க  
நெறிகின்றார் நீடுவாழ் வார்.

(பரி-ளா.) எ-து,—மெய் வாய் கண் மூக்குச் செவி யென்னும் பொறி களைவழியாக உடைய ஜூங் தவாவினையும் அறுத்தான்து மெய்யான வொழுக்க நெறியின்கண் வழுவாதுங்றார் பிறப்பின்றி யெக்காலத்தும் ஒருதன் மையராய் வாழ்வார். எ-று.

புலன்கள் ஜூங்தாகலான் அவற்றின்கட்ட செல்கின்ற அவாவும் ஜூங்தா யிற்று. ஒழுக்கநெறி ஜூங் தவித்தானும் சொல்லப்பட்டமையின் ஆண்டை ஆறனுருபு செய்யுட்கிழமைக்கண் வந்தது “கபிலரது பாட்டு” என்பது போல. இவைநான்கு பாட்டாலும் இறைவளை நினைத்தலும் வாழ்த்தலும் அவளைறி சிற்றலுஞ்செய்தார் வீடுபெறுவொன்பது கூறப்பட்டது.

(தெ-ப-ளா.)—பொறிவாயில் - ஜூம்பொறிகளை வழிகளாக உடைய, ஜூங்து - ஜூங்தாகைகளையும், அவித்தான் - அறுத்தவன்து, பொய்தீர் - மெய்ம்மையாகிய, ஒழுக்கநெறி - ஒழுக்க வழியில், நின்றார் - (வழுவாது) நின்றவர், நீடு வாழ்வார் - அழிவில்லாமல் வாழ்வார்.

6. Those shall long prosper who abide in the faultless way of Him who has destroyed the five desires of the senses.

எ. தனக்குவமை யில்லாதான் ரூஸ்சேர்ந்தார்க் கல்லான் மனக்கவலை மாற்ற லரிது.

(பி - ளா.) எ - து, - ஒருவாற்றூன் தனக்கு நிக ரில்லாதவனது தாளைச்சேர்ந்தார்க் கல்லது, மனத்தின்கண் நிகழுங் துன்பங்களை கீக்குத் தூண்டாகாது, எ - று.

“உற்பால தீண்டாவிடுத லரிது” என்றாற்போல ஈண் டருமை இன் மைமேல் நின்றது. தாள்சேராதார் பிறவிக்கேதுவாய காம வெகுளி மயக் கங்களை மாற்றமாட்டாமையின், பிறக் தவற்றூன் வருந்துன்பங்களுள் அழுங் துவ வொன்பதாம்.

(தெ-ப-ளா.) — தனக்கு —, உவமை இல்லாதான் - (ஒருவித தத்தினாலும்) ஒப்பில்லாத கடவுள்து, தாள் - அடிகளை, சேர்ந்தார்க்கு - இடைவிடாது சிந்தித்தவர்க்கு, அல்லால்-அல்லாமல், மனம் கவலை-நெஞ்சிலே தோன் றுகின்ற துன்பங்களை, மாற்றல்-நிக்குதல், அரிது-கூடாது.

7. Anxiety of mind cannot be removed, except from those who are united to the feet of Him who is incomparable.

அ. அறவாழி யந்தணன் ரூஸ்சேர்ந்தார்க் கல்லாற் பிறவாழி நீந்த லரிது.

(பி - ளா.) எ-து, - அறக்கடலாகிய அந்தணனது தாளாகிய புனையைச்சேர்ந்தார்க்கல்லது அதனிற் பிறவாகியகடல்களை நீந்தல் அரிது, எ-று.

அறம் பொருள் இன்பம் என உடனெண்ணப்பட்ட மூன்றாண் அறத்தை முன்னர்ப் பிரித்தமையான், ஏனைப் பொருளும் இன்பமும் பிற எனப் பட்டள். பல வேறுவகைப்பட்ட அறங்களெல்லாவற்றையுங் தனக்கு வடிவாக உடையவ ஞகவின் அறவாழியந்தன ணென்றார். அறவாழி யென்பதனைத் தருமச்சக்கரமாக்கி அதனையடைய அந்தணனென உரைப்பாருமார். அப்புனையைச் சேராதார் கரைகானது அவற்றுளே அழுங்துவாராகவின் நீந்த லரிதென்றார். இஃதேகதேச வருவகம்.

(தெ-ப-ளா.) — அறம் ஆழி அந்தணன் - தருமக்கடலாகிய கடவுள்து, தாள் - அடியாகிய (மரக்கலத்தை), சேர்ந்தார்க்கு அல்லால்-சேர்ந்தவர்க்கு அல்லாமல், பிறஆழி - (அதனின்) வேறுகிய கடல்களை, நீந்தல் - கடத்தல், அரிது - கூடாது.

8. None can swim the sea of vice, but those who are united to the feet of that gracious Being who is a sea of virtue.

க. கோளில் பொறியிற் குணமிலவே யென்குணத்தான் ரூளை வணங்காத் தலை.

(பி-ளா.) எ-து, - தத்தமக் கேற்ற புண்களைக் கொள்கையில்லாத பொறிகள்போலப் பயன்படுத மூடையவல்ல, என்வகைப்பட்ட குணங்களை யுடையானது தாளை வணங்காத தலைகள், எ-று.

என்குணங்களாவன, - தன் வயத்தனுதல், தாய வடம்பினனுதல், இயற்கை யுணர்வினனுதல், முற்றுமுணர்தல், இபல்பாகவே பாசங்களி

னீங்குதல், பேரரு ஞாடமை, முடிவிலாற்றலுடைமை, வரம்பி விண்ப முடைமை, என இவை. இவ்வாறு சைவாகமத்திற் கூறப்பட்டது. அணி மாவை முதலாக வடையன எனவும், கடையிலா அறிவை முதலாக வடையன எனவும் உரைப்பாருமூளர். காண்த கண்முதலியன்போல வணங்காத தலைகள் பயனில் எனத் தலைமேல் வைத்துக் கூறினாலோனும், இனம்பற்றி வாழ்த்தாத நாக்கஞும் அவ்வாறே பயனில் வென்பது உங்கொள்க. இவை மூன்றுபாட்டானும் அவனை நினைத்தலும் வாழ்த்தலுஞ் செய்யாவழிப் படுகு குற்றங் கூறப்பட்டது.

(தெ-ப-ா.)—கோள் இல் - (தத்தமக்கேற்ற புலன்களை) கொள்ளுகையில்லாத, பொறியின் - பொறிகள்போல, எண் குணத்தான்-எண்வகைப்பட்ட குணங்களை யுடையவனது, தாளை-அடிகளை, வணங்காத்தலை - தொழாத தலைகள், குணமிலவே - பயன்படுத வீல்லாதனவேயாம்.

9. The head that worships not the feet of Him who is possessed of eight attributes, is as useless as a sense without the power of sensation.

**க. பிறவிப் பெருங்கட னீங்குவர் நீங்தா**  
ரிறைவ னடிசேரா தார்.

(பரி-ா.) எ-து,—இறைவ னடியென்னும் புனையைச் சேர்ந்தார் பிறவியாகிய பெரிய கடலை நீங்குவர்; அதனைச் சேராதார் நீங்குமாட்டா ராய் அதனுள்ளுக்குவர், எ-து.

காரண காரியத் தொடர்ச்சியாய்க் கனாயின்றி வருதவின் பிறவிப் பெருங்கட லென்றார். சேர்ந்தாரொன்பது சொல்லெஸ்சம். உலகியல்பை நினையாது இறைவ னடியையே நினைப்பார்க்குப் பிறவியறதலும், இவ் வாறங்கி மாறிநினைப்பார்க் கல் தருமையும் ஓகிய இரண்டும் இதனால் சிய மிக்கப்பட்டன.

(தெ-ப-ா.)—இறைவன் - தலைவனது, அடி - பாதமாகிய (மரக்கலத்தைச் சேர்ந்தவர்), பிறவிப் பெருங்கடல்-பிறவியாகிய பெரிய கடலை, நீங்குவர் - கடப்பார்; சேராதார் - (அதனைச்) சேராதவர், நீங்குவர் - கடக்கமாட்டார்.

10. None can swim the great sea of births, but those who are united to the feet of God.

**2-ம் அதி-வான்சிறப்பு.**

தஃப் தாவது அக்கடவள தானையான் உலகமும் அதற் குறுதியாகிய அறம்பொரு ஸின்பங்களும் நடத்தற் கேதுவாகிய மழையினது சிறப்புக் கூறுதல். அதிகாரமுறைமையும் இதனாலே விளங்கும்.

**க. வானின் றுலகம் வழங்கி வருதலாற் றுனமிழ்த மென்றுணரற் பாற்று.**

(பரி-ா.) எ-து,—மழை யிடையருது நிற்ப உலகம் விலைபெற்று வருதலான், அம்மழைதான் உலகத்திற் கமிழ்தமென் றுணரும் பான்மை முடைத்து, எ-து.

நிற்ப என்பது வின்மெனத் திலீசுது வின்றது. உலகமென்றது என் டீயிர்களை. அவை சிலீபெற்று வருதலாவது பிறப்பிடையருமையின் எஞ் ஜூன்றும் உடம்போடு காணப்பட்டு வருதல். அமிழ்தம் உண்டார் சாவாது சிலீபெறுதலின், உலகத்தை சிலீபெறுத்துகின்ற வாளை அமிழ்தமென்றுணர்க என்றார்.

(தெ-ப-ா.)—வான் - மழையானது, நின்று - (நடுவே நீங் காது) நிற்க, உலகம் - உயிர்களானவை, வழங்கிவருதலான்-சிலீபெற்று வருகையினால், தான்-(அம்மழை) தான், அமிழ்தமென்று- (உயிர்களுக்கு) அமிர்த மென்று, உணரல் பாற்று - அறியப்படுங் தன்மையை யுடையது.

11. By the continuance of rain the world is preserved in existence; it is therefore worthy to be called ambrosia.

## ஒ. துப்பார்க்குத் துப்பாய் துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய் தூஉ மழை.

(பரி-ா.) எ-து,-உண்பார்க்கு எல்ல வனவகளை யுளவாக்கி அவற்றை யுண்கின்றார்க்குத் தானுமுணவாய் நிற்பதால் மழை, எ-று.

தானும் உணவாதலாவது தண்ணீரா யுண்ணப்படுதல். சிறப்புடைய வயர்தினைமேல் வைத்துக் கூறினமையின் அஃபினைக்கும் இஃபெதாக்கும். இவ்வாறு முயிர்களது பசியையும் நீர்வேட்கையையும் கீக்குதலின், அவை வழங்கிவருதலுடையவாயின என்பதாம்.

(தெ-ப-ா.)—துப்பார்க்கு - உண்பவர்க்கு, துப்பாய் - நன்மையாகிய, துப்பாக்கி - உணவுகளை உண்டாக்கி, துப்பார்க்கு- (அவ்வனவுகளை) உண்பவருக்கு, துப்பாயதும் - (தானும்) உணவாய்நிற்பதும், மழை—.

12. Rain produces good food, and is itself food.

## ஒ. விண்ணின்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத் துண்ணின் நுடற்றும் பசி.

(பரி-ா.) எ-து,-மழை வேண்டுங் காலத்துப் பெய்யாது பொய்க்கு- மாயின், கடலாற் சூழப்பட்ட அகன்ற வுலகத்தின்கண் சிலீபெற் றுயிர்களை வருத்தும் பசி, எ-று.

சடலுடைத் தாயினும் அதனாற் பயனில்லை யென்பார், விரிநீர்விய ஞலகத்தென்றார். உணவின்மையின் பசியான் உயிர்க ஸிறக்கும் என்பதாம்.

(தெ-ப-ா.)—விண் - மழையானது, நின்று - (பெய்ய வேண்டுங் காலத்தில்) பெய்யாமல், பொய்ப்பின் - பொய்க்கு மாயின், விரிநீர் - கடலாற் சூழப்பட்ட, வியன் உலகத்துள்- பரந்தலுகத்தில், பசி—, நின்று-சிலீபெற்று, உடற்றும் - (உயிர்களை) வருத்தும்.

13. If the cloud, withholding rain, deceive (our hopes) hunger will long distress the sea-girt spacious world.

ச. ஏரி னுழாஅ ருழவர் புயலென்னும்  
வாரி வளங்குன்றிக் கால்.

(பரி-ஞா.) எ-து, — உழவர் ஏரா னுழுதலைச் செய்யார் மழையென்  
இழும் வருவாய் தன்பயன் குன்றின், எ-து.

குன்றியக்காலென்பது குறைந்து நின்றது. உணவின்மைக்குக் கார  
ணக் கூறியவாறு.

(தெ-ப-ஞா.) — புயல் என்னும் - மழை என்கின்ற, வாரி -  
வருவாய், வளம் குன்றியக்கால் - (தன்) பயன் குறையுமாயின்,  
உழவர் - பயிர்செய் மாந்தர், ஏரின்-ஏரினால், உழார் - உழுதலைச்  
செய்யார்.

14. If the abundance of wealth-imparting rain diminish, the labour  
of the plough must cease.

ஞ. கெடுப்பதூங் கெட்டார்க்குச் சார்வாய்மற் றுங்கே  
யெடுப்பதூங் மெல்லா மழை.

(பரி - ஞா.) எ-து, — பூழியின்கண் வாழ்வாகாப் பெய்யாதுநின்று  
கெடுப்பதூங், அவ்வாறு கெட்டார்க்குத் துணையாய்ப்பெய்து மூன்கெடுத்  
தாற்போல எடுப்பதூங் இவை யெல்லாம் வஸ்வது மழை, எ-து.

மற்று விணமாற்றின்கண் வந்தது. ஆங் கென்பது மறுதலைத்தொழி  
லுவமத்தின்கண் வந்த உவமச்சொல். கேடும் ஆக்கமும் எய்துதற் குரி  
யார் மக்களாதவின் கெட்டார்க் கென்றார். எல்லாமென்றது அம்மக்கண்  
முயற்சி வேறுபாடுகளாற் கெடுத்தல் எடுத்தல்கள்தாம் பலவாதல் நோக்கி,  
வல்ல தென்பது அவாய்சிலையான் வந்தது. மழையின தாற்றல் கூறிய  
வாறு.

(தெ-ப-ஞா.) — கெடுப்பதும் - (பெய்யாது நின்று) கெடுப்  
பதும், கெட்டார்க்கு - (அவ்வாறு) கெட்டவர்க்கு, சார்வாய்-  
துணையாய்ப் (பெய்து), மற்று ஆங்கே - மூன்கெடுத்ததுபோல  
வே, எடுப்பதும் - எடுப்பதும், எல்லாம் - (இவை) எல்லாம்  
(வஸ்வது), மழை—.

15. Rain by its absence ruins men; and by its existence restores  
them to fortune.

சு. விசம்பிற் றுளிவீழி னல்லான்மற் றுங்கே  
பசம்புற் றலைகாண் பரிது.

(பரி-ஞா.) எ-து, — மேகத்திற் றுளிவீழிற் காண்ப தல்லது, வீழாதா  
யின் அப்பொழுதே பசம் புல்லினதுதலையையுங் காண்ட லரிது. எ-து.

விசம்பு - ஆகுபெயர். மற்று - வினை மாற்றின்கண் வந்தது. இழிவு  
சிறப்பும்மை விகாரத்தாற் றெக்கது. ஓரறி வயிரும் இல்லை யென்பதாம்.

(தெ-ப-ஞா.) — விசம்பின் - மேகத்தினின்றும், துளி - துளி  
கள், வீழின் அல்லால் - வீழிற்காண்பதல்லது, மற்று ஆங்கே-

விழாதாயின் அப்பொழுதே, பசம்புல் தலை - பசம்புல்லினது தலையையும், காண்பது அரிது - கானுதல் கூடாது.

16. If no drop falls from the clouds, not even the green blade of grass will be seen.

எ. நெடுங்கடலுங் தன்னீர்மை குன்றுங் தடிந்தெழிலி தானல்கா தாகி விடின்.

(பரி-ா.) எ-து,-அளவில்லாத கடலுங் தன்னியல்பு குறையும். மேகந்தான் அதனைக்குறைத் ததன்கட் பெய்யாது விடுமாயின், எ-து.

உம்மை சிறப்பும்மை. தன்னியல்பு குறைதலாவது நீர்வாழுமியிர்கள் பிறவாமையும் மணிமுதலிய படாமையுமாம். ஈண்டுக் குறைத்தலென்றது முகந்தலை; அது “கடல் குறைபடுத்தீர்” “கடல் குறைபடவெறிந்து” என் பதஞானும் அறிக. மழைக்கு முதலாய கடற்கு மழைவேண்டும் என்பதாம். இவை யேழுபாட்டானும் உலக நடத்தற் கேதுவாதல் கூறப்பட்டது.

(தெ-ப-ா.)—எழிலிதான் - மேகந்தான், தடிந்து - அதனீகைக் குறைத்து, நல்காதாகிவிடின் - அதனிடத்துப் பெய்யாதாகிவிடின், நெடுங்கடலும் - பெரிய கடலும், தன் நீர்மை-தன்னியல்பு, குன்றும் - குறையும்.

17. Even the wealth of the wide sea will be diminished, if the cloud that has drawn (its waters) up gives them not back again (in rain.)

ஆ. சிறப்பொடு பூசனை செல்லாது வானம் வறக்குமேல் வானேர்க்கு மீண்டு.

(பரி-ா.) எ-து,-தேவர்கட்கும் இவ்வுலகின் மக்களாற் செய்யப் படும் விழவும் பூசையும் நடவாது. மழைபெய்யாதாயின், எ-து.

நைமித்தியத்தோடு கூடிய சித்திய மென்றூர் ஆகவின், செல்லாதென்றூர். சித்தியத்திற் ரூழ்வு தீரச் செய்வது நைமித்திய மாதவின் அதனை முற்கூறினார். உம்மை சிறப்பும்மை.

(தெ-ப-ா.)—வானம் - மழை, வறக்குமேல் - பெய்யாதாயின், வானேர்க்கும் - தேவர்களுக்கும், ஈண்டு - இவ்வுலகத்தில், சிறப்பொடு - திருவிழாவுடனே, பூசனை-நித்தியபூசை, செல்லாது - நடவாது.

18. If the heaven dry up, neither *yearly* festivals, nor daily worship will be offered in this world, to the Celestials.

கூ. தானக் தவமிரண்டுங் தங்கா வியனுலகம் வானம் வழங்கா தெனின்.

(பரி-ா.) எ-து,-அகன்ற வுலகின்கண் தானமுந் தவமுமாய இரண் டறமும் உளவாகா, மழை பெய்யாதாயின், எ-து.

தானமாவ தறநெறியான் வந்த பொருள்களைத் தக்கார்க் குவகை யோடுக் கொடுத்தல். தவமாவது மனம் பொறிவழிபோகாமல் விற்றற்

பொருட்டு விரதங்களான் உண்டு சுருக்கல் முதலாயின. பெரும் பான் கை பற்றித் தானம் இல்லறத்தின் மேலும், தவம் துறவறத்தின் மேலும் வின்றன.

(தெ-ப-ா.)—வானம் - மழை, வழங்காதெனின் - பெய்யாதாயின், வியன் உலகம் - பெரிய உலகத்தில், தானம் தவம் இரண்டும் - தானமும் தவமும் ஆகிய இரண்டும், தங்கா - உண்டாகாவாம்.

19. If rain fall not, penance and alms-deeds will not dwell within this spacious world.

க०. நீரின் றமையா துலகெனின் யார்யார்க்கும் வானின் றமையா தொழுக்கு.

(பரி-ா.) எ-து,-எவ்வகை மேம்பாட்டார்க்கும் நீரா யின்றி உல்லியல் அமையாதாயின், அந்நீர் இடையறு தொழுகும் ஒழுக்கமும் வானை யின்றி அமையாது. எ-று.

பொரு வின்பங்களை உலகிய லென்றூர், அவை இம்மைக்கண்ணவாக விள். இடையறு தொழுகல் எக்காலத்தும் எவ்விடத்தும் உள்தாதல். நீரின் றமையா துலகென்பது எல்லாராஜுங் தெளியப் படுதலின், அதுபோல வொழுக்கமும் வானின் றமையாமை தெளியப்படுமென்பார், நீரின் றமையா துலகெனி னென்றூர். இதனை நீராயின்றியமையா துலகாயின் எத் திறத்தார்க்கு மழையை யின்றி யொழுக்க சிரம்பாதென வுகாப்பாருமூளர். இவை மூன்று பாட்டானும் அறம் பொரு வின்பங்கள் நடத்தற கேதுவாதல் கூறப்பட்டது.

(தெ-ப-ா.)—யார் யார்க்கும்-எவ்வகை மேம்பாட்டேர்க்கும், நீர் - நீரா, இன்றி - இல்லாமல், உலகு - உலகியலானது, அமையாது எனின் - பொருந்தாதாயின், ஒழுக்கு - (அந்நீரினது நடுவே நீங்காத) ஒழுக்கமும், வான்-மழையை, இன்றி - இல்லாமல், அமையாது - பொருந்தாது.

20. If it be said that the duties of life-cannot be discharged by any person without water so without rain there cannot be the flowing of water.

ஈ-ம். அதி—நீத்தார்பெருமை.

அஃதாவது முற்றத் துறந்த முனிவரது பெருமை கூறுதல். அவ்வற முற்றபொருள்களை உலகிற் குள்ளவா ருணர்த்துவார் அவர் ஆகவின், இது வான் சிறப்பின்பின் வைக்கப் பட்டது.

க. ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து வேண்டும் பனுவற் றுணிவு.

(பரி - ா.) எ-து,-தமக்குரிய வொழுக்கத்தின் கண்ணே சின்று துறந்தாரது பெருமையை விழுமிய பொருள்கள் பலவற்றுள்ளும் இதுவே விழுமிதென விரும்பும் தால்களது துணிவு, எ-று.

தமக்குரிய வொழுக்கத்தின் கண்ணே நின்று துறத்தலாவது,—தத்தம் வருணத்திற்கும் சிலைமைக்கும் உரிய வொழுக்கங்களை வழுவாதொழுக அறம் வளரும், அறம் வளரப் பாவங்தேயும், பாவங்தேய அறியாமை நிங்கும், அறியாமை நிங்க நித்த அசித்தங்களது வேறுபாட்டுனர்வும் அழிதன் மாலைய வாய இம்மை மறுமை பின்பங்களின் உவர்ப்பும் பிறவித் துண்பங்களுங் தோன்றும், அவைதோன்ற வீட்டின்கண் ஆசை யுண்டாம், அஃதுண்டா சப் பிறவிக்குக் காரணமாகிய பயனில் முயற்சிகளெல்லாம் நிங்கி வீட்டிற்குக் காரணமாகிய யோகமுயற்சியுண்டாம், அஃதுண்டாக மெய்யுணர்வு பிறங்குபுதப்பற்றுகிய எனதென்பதும் அகப்பற்றுகிய யாளன்பதும் விடும் ஆகலான், இவ்வரண்டு பற்றையும் இம்முறையே உவர்த்துவிடுதலெனக கொள்க. பழுவலெனப் பொதுப்படக் கூறிய அதனான், ஒன்றையொன் ரெஞ்வாதசமய நூல்க ளெல்லா வற்றிற்கும் இஃபேதாத்த துணிவென்பது பெற்றும். செய்தாரது துணிவு பழுவல் மேலேற்றப் பட்டது.

(தெ-ப-ா.)—பலுவல் - நூல்களது, துணிவு - நிச்சயமானது, ஒழுக்கத்து - (தமக்குரிய) ஒழுக்கத்தில் நின்று, நீத்தார் - துறங்கவரது, பெருமை - மகிமையை, விழுப்பத்து - மேலான பல பொருள்களுள்ளும், வேண்டும் - (இதுவேமேலானதென்று) விரும்பும்.

21. The end and aim of all treatise is to extol beyond all other excellence, the greatness of those who, while abiding in the rule of conduct peculiar to their state, have abandoned all desire.

உ. துறங்கார் பெருமை துணைக்கூறின் வையத் திறங்தாரை யெண்ணிக் கொண்டற்று.

(பி-ா.) எ-து,-இருவகைப் பற்றினையும் விட்டாரது பெருமையை இவ்வளவென் நெண்ணாற்கூறி அறியலுறின், அளவு படாமையான், இவ்வகைத்துப் பிறங் திறங்காரை யெண்ணி யித்துணையான அறிய வூற்றுற் போலும், எ-று.

முடியா தென்பதாம். கொண்டா வெண்ணும் வினையெச்சங்கொண் டெண்த் திரிந்து நின்றது.

(தெ-ப-ா.)—துறங்கார் - (அகங்கார மமகாரங்களை) விட்டவரது, பெருமை - மகிமையை, துணைக்கூறின் (எண்ணிக்கை யினால் சொல்லி) அறியப்புகுந்தால், (அளவுபடாமையால்) வையத்து - இவ்வுலகத்தில், இறங்காரை - (பிறங்கு) இறங்கவரை, எண்ணிக்கொண்டற்று-எண்ணி (இத்துணைபேர்களென்று) அறியப் புகுந்தாற்போலும்.

22. To describe the measure of the greatness of those who have forsaken the two-fold desires, is like counting the dead.

ஈ. இருமை வகைதெரிந் தீண்டறம் பூண்டார்  
பெருமை பிறங்கிற் ருலகு.

(பரி-னா.) எ-து,—பிறப்பு வீடென்னும் இரண்டினது துன்பவின் பச்சூறுபாடுகளை ஆராய்ந் தறிந்து, அப்பிறப்பறுத்தற்கு இப்பிறப்பின்கண் தறவற்றத்தைப் பூண்டாரது பெருமையே உலகின்க ஞூயர்ந்தது, ஏ-நு.

“தெரி மாண்டமிழ் மும்கைத் தென்னம் பொருப்பன்” என்புழிப் போல இருமை யென்பதீன் டெண்ணின்க ஈன்றது. பிரிநிலையேகாரம் விகாரத்தாற் ரேக்கசது. இதனால் திகிரியுருட்டி உலகமுழுதாண்ட அரசர் முதலாயினுர் பெருமை பிரிக்கப்பட்டது. இவைழுன்று பாட்டானும் நீத் தாரது பெருமையே எல்லாப் பெருமையினு மிக்கதென்பது கூறப்பட்டது.

(தெ-ப-னா.)—இருமை - (பிறப்புவீடென்னும்) இரண்டானது, வகை - (துன்பவின்பக்) கூறுபாடுகளை, தெரிந்து - ஆராய்ந்து, (அப்பிறப்பை நீக்குதற்கு) ஈண்டு - இப்பிறப்பில், அறம்-துறவற்றத்தை, பூண்டார் - கொண்டவரது, பெருமை-மகிழையே, உலகு - உலகத்தில், பிறங்கிற் ரு - உயர்ந்தது.

23. The greatness of those who have discovered the properties of both states of being, and renounced the world, shines forth on earth (beyond all others.)

ச. உரனென்னுங் தோட்டியா ஞேகாந்துங் காப்பான்  
வரனென்னும் வைப்புக்கோர் வித்து.

(பரி-னா.) எ-து,—தின்மை யென்னுங் தோட்டியாற் பொறிகளாகிய யானை யெந்தனையும் தத்தம் புலன்களின்மேற் செல்லாமற்காப்பான் எல்லா நிலத்தினு மிக்கதென்று சொல்லப்பட்ட வீட்டுகிலத்திற் கோர்வித்தாம், ஏ-று.

இஃப் தேக்தேசவுருவகம். தின்மை யீண்டறிவின்மேற்று. அங்கிலத்திற்கென்று முனைத்தவின் வித்தென்றார்; ஈண்டுப் பிறங்கிறந்து வருமகன் அல்ல வென்பதாம்.

(தெ-ப-னா.)—உரன் என்னும் தோட்டியான் - அறிவென் னும் அங்குசத்தால், ஓர் ஐங்கும் - (பொறிகளாகிய யானைகள்) ஐங்கையும், காப்பான் - (தன்தன் புலன்களின்மேல் செல்லாமல்) காப்பவன், வரன் என்னும் வைப்புக்கு - (எல்லா நிலங்களினும்) மேலானதென்று சொல்லப்படுகிற மோக்ஷ நிலத்துக்கு, ஓர் வித்து - ஒருவித்தாவான்.

24. He who guides his five senses by the hook of wisdom, will be a seed in the world of (heaven.)

டு. ஐங்குவித்தா ஏற்ற லகல்விசும்பு ளார்கோமா  
னிட்கிரனே சாலுங் கரி.

(பரி-னா.) எ-து,—புலன்களிற் செல்கின்ற அவாவைந்தனையும் அடக்கினான்து வலிக்கு அகன்ற வானத் துள்ளா ரிதைவனுகிய இந்திரனே அமையுஞ் சான்று, ஏ-று.

ஐஞ்சு மென்னு முற்றும்மையும் ஆற்றற்றசென்று நான்களுக்கு செய்யுள்விகாரத்தாற் ரூக்கன். தான் ஐஞ்சவியாது சாபமெய்திலின்று அவித் தானது ஆற்ற வணர்த்தினுள் ஆதவின், இந்திரனேசாலுங்கரி யென்றார்.

(தெ-ப-ா.)—ஐஞ்சு அவித்தான் - (புலன்களிற் செல்லு கின்ற) ஐஞ்சாசைகளையு மொழித்தனன்து, ஆற்றல்-வல்லமைக்கு, அகல் விசம்பு உளார்-அகன்ற பொன்னுலகத்துள்ள தேவர்க்கு, கோமான் - தலைவனுகிய, இந்திரனே - தேவேந்திரனே, சாலும் கரி-போதுமான சாக்ஷியாம்.

25. Indra, the king of the inhabitants of the spacious heaven, is himself a sufficient proof of the strength of him who has subdued his five senses.

#### ஈ. செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர் செயற்கரிய செய்க லாதார்.

(பரி-ா.) எ-து,—ஒத்த பிறப்பினராய மக்களுட் செய்தற்செளி வற்றைச் செய்யாது அரியவற்றைச் செய்வார் பெரியர், அவ்வெளிய வற்றைச் செய்து அரியவற்றைச் செய்ய மாட்டாதார் சிறியர், எ-து.

செயற் கெளியவாவன மனம் வேண்டியவாறே அதனைப்பொறிவழிக் காற் புலன்களிற் செலுத்தலும் வெஃகுதலும் வெளுளு முதலாயின். செயற் கரியவாவன இயம் சியமமுதலாய என்வகை யோக வறுப்புக்கள். நீரிற் பலகால் மூழ்கல் முதலாய நாலிருவழக்கிற் றபதபக்க மென்பாரு முனர். அவை சியமத்துள்ளேயடங்கவின், நீத்தாரது பெருமைக் கேலா மை யறிக்.

(தெ-ப-ா.)—பெரியர் - (ஒத்தபிறப்பினராகிய மனிதர் களிலே) பெரியோர், செயற்கு அரிய - செய்தற் கரியவைகளை, செய்வர்—; சிறியர் - சிறியோர், செயற்கு அரிய - அச்செய்தற் கரியவைகளை, செய்க லாதார் - செய்யமாட்டாதார்.

26. The great will do those things which is difficult to be done; but the mean cannot do them.

#### ஈ. சுவையொளி யூரேசை நாற்றமென் றைங்கின் வகைதெரிவான் கட்டே யுலகு.

(பரி - ா.) எ-து,—சுவையும் ஓளியும் ஊறும் ஓசையும் நாற்றமு மென்று சொல்லப்பட்ட தன்மாத்திராகள் ஐஞ்சனதுக்கு பாட்டையும் ஆராய்வான் அறிவின் கண்ணதே உலகம், எ-து.

அவற்றின் கூறுபாடாவன பூதங்கட்கு முதலாகிய அவைதாமைந்தும், அவற்றின்கட்டோன்றிய அப்சூதங்க ளோங்கும், அவற்றின்கூருகிய ஞானேங் திரியங்க ளோங்கும், கருமேந்திரியங்க ளோங்கும், ஆக விருபதுமாம். வகை தெரிவான் கட்டென வடம்பொடு புணர்த்ததனால் தெரிகின்ற புருடனும், அவன் தெரிதற் கருவியாகிய மான் அகங்கார மனங்களும், அவற்றிற்கு முதலாகிய மூலப்பகுதியும் பெற்றும்; தத்துவ மிருபத்தைந்தனையுங் தெரித

லாவது மூலப்பகுதியொன்றிற் ரேண்டிய தன்மையிற் பகுதியே யாவ தல்லது விகுதியாகா தெனவும், அதன்கட்ட டோன்றிய மானும் அதன்கட்ட டோன்றிய அகங்காரமும் அதன்கட்ட டோன்றிய தன்மாத்திரைகளு மானிய ஏழுங் தத்தமக்கு முதலாயதனை நோக்க விகுதியாதலும், தங்கட்டோன்று வளவற்றை நோக்கப் பகுதியாதலு முடைய வெனவும், அவற்றின்கட்ட டோன்றிய மனமும் ஞானேந்திரி யங்களும் கருமேந்திரி யங்களும் பூதங் களுமானிய பதினாறும் தங்கட்ட டோன்றுவன வின்மையின் விகுதியே யாவ தல்லது பகுதியாகா வெனவும், புருடன் தானென்றிற் ரேண்றுமையானுங் தன்கட்ட டோன்றுவன வின்மையானும் இரண்டும் அல்லனெனவுஞ் சாங்கிய நூலு நோதியவாற்று ஏராய்தல். இவ்விருபத்தைந்து மல்லதுலகேனப் பிறிதொன் நில்லையென அலகின துண்மையறிதவின், அவன்றிவின் கண் ணதாயிற்று. இவை நான்குபாட்டானும் பெருமைக் கேது ஐந்தவித்தலும் யோகப் பயிற்சியுங் தத்துவ ஏனார்வமென்பது கூறப்பட்டது.

(தெ-ப-ா.)—உலகு-உலகமானது, சுவை ஒளி ஊறு ஒசை நாற்றம்-சுவையும் ஒளியும் பரிசமும் ஒசையும் நாற்றமும், என்ற-என்றுசொல்லப்பட்ட, ஜந்தின்-பஞ்ச தன்மாத்திரைகளது, வகை-கூறுபாட்டை, தெரிவான்கட்டே-ஆராய்பவ ன-நிவினிடத்ததே.

27. The world is within the knowledge of him who knows the properties of taste, sight, touch, hearing, and smell.

அ. நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து  
மறைமொழி காட்டி விடும்.

(பரி-ா.) எ-து, -நிறைந்த மொழியினை யுடைய துறந்தாரது பெரு மையை நிலவுலகத்தின்கண் அவராஜையாகச் சொல்லிய மாந்திரங்களே கண்கூடாகக் காட்டும். எ-று.

நிறைமொழி யென்பது அருளிற் கூறினும் வெகுன்டு கூறினும் அவற்ப பயன்களைப் பயங்தேவிடுமொழி. காட்டுதல் பயனு னுணர்த்துதல்.

(தெ-ப-ா.)—நிறைமொழி - (பயன்) நிறைந்த சொல்லை யுடைய, மாந்தர் - முனிவரது, பெருமை - மகிமையை, நிலத்து-பூலோகத்தில், மறைமொழி - (அவராஜையாகச் சொல்லிய) மாந்திரங்களே, காட்டி விடும் - (பிரத்தியக்கமாகக்) காட்டி விடும்.

28. The hidden words of the men whose words are full of effect, will shew their greatness to the world.

கூ. குணமென்னுங் குன்றேறி நின்றூர் வெகுவி  
கணமேயுங் காத்த லரிது.

(பரி-ா.) எ-து, -துறவு மெய்யனார்வு அவாவின்மை முதலிப நற் குணங்களாகிய குன்றின் முடிவின்கணின்ற முனிவரது வெகுவி தானுள்ள அளவு கணமேயாயினும் வெகுளப்பட்டாராற் றடுத்தலரிது, எ-று.

சலியாமையும் பெருமையும் பற்றிக் குணங்களைக் குன்றூக வருவகஞ் செய்தார். குணம் சாதி யொருமை. அனுதியாய் வருகின்றவாறுபற்றி ஒரோ

வழி வெகுளி தோன்றிய பொழுதே அதனை மெய்யுணர்வு அழிக்கும் ஆகவிற் கணமேயு மென்றும், நிறைமொழிமாந்தராகவிற் காத்த லரிதென்றும் கூறி அர். இவை யிரண்டு பாட்டாலும் அவரானை கூறப்பட்டது.

(தெ - ப - ளா.)—குணம் என்னும் குன்று - (துறவு மெய்யறிவு ஆசையில்லாமை முதலான) நற்குணங்களாகிய மலையின் மேல், ஏறினின்றார்-ஏறினின்ற முனிவரது, வெகுளி-கோபமானது, கணமேயும் - (தானுள்ள அளவு) கணப்பொழுதே ஆயினும், காத்தல் - (கோபக்கப் பட்டவராலே) தடுத்தல், அரிது-அரிதாம்.

29. The anger of those who have ascended the mountain of goodness, though it continue but for a moment, cannot be resisted.

கா. அந்தண்ணொன்போ ரதவோர்மற் தெவ்வுயிர்க்குஞ் செந்தண்மை பூண்டொழுக வான்.

(பரி-ளா.) எ-து,—எல்லா வழிர்கண் மேலுஞ் செவ்விய தண்ணவி யைப் பூண்டொழுகலான், அந்தண்ணொன்று சொல்லப் படுவோர் துறவறத்தி னின்றார். எ-று.

பூஜைதல் விரதமாகக் கோடல். அந்தண கொன்ப தழகிய தட்பத்தை யுடையாளை ஏதுப் பெயராகவின், அஃதவ் வருளுடையார்மே ஸன்றிச் செல்லாதென்பது கருத்து. அவ்வா ஒனையுடைய ராயினும் உயிர்கண்மாட்ட டருளுடைய ரானப் திதனுற் கூறப்பட்டது.

(தெ - ப - ளா.)—எவ்வுயிர்க்கும் - எல்லா வழிர்களின்மேலும், செந்தண்மை - செவ்வையான அருளை, பூண்டு-விரதமாகக் கொன்டு, ஒழுகலான் - நடக்கையினால், அந்தண்ணொன்போர் - அந்தண்ணொன்று சொல்லப்படுவோர், அறவோர் - துறவறத்தினின்றவர்.

30. The virtuous are truly called Anthanar, because in their conduct towards all creatures they are clothed in kindness.

சு-ம. அதி—அறன்வலியுறுத்தல்.

அஃதாவது அம்முனிவரான் உணர்த்தப்பட்ட அம்முன்றனுள் ஏனெப் பொருளும் இன்பழும் போலாது, அறன் இம்மை மறுமை வீடென்ஜு மூன் றனையும் பயத்தலான், அவற்றின் வலியுடைத் தென்பது கூறுதல். அதி காரமுறைமையும் இதனுணேவிளங்கும். “சிறப்புடை மரபித்பொருளு மின் பழு மறத்துவழிப்பலேங் தோற்றம்போல”, என்றார் பிறரும்.

க. சிறப்பீனாஞ் செல்வழு மீனு மறத்தினாஞ் காக்க மெவனே வழிர்க்கு.

(பரி-ளா.) எ-து,—வீடுபேற்றையுந்தரும்; துறக்க முதலிய செல்வத் தையுந்தரும்; ஆதலான், உயிர்கட் கறத்தின்மிக்க ஆக்கம் யாது. எ-று.

எல்லாப் பேற்றினாஞ் சிறந்தமையின் வீடு சிறப்பெனப் பட்டது. ஆக்கந்தருவதனை ஆக்கமென்றார்; ஆக்கம் - மேன் மேலுயர்தல். ஈண் டீயிரென்

தது மக்களுமினா. சிறப்புஞ் செல்வமும் எய்துதற்குரிய ததுவேயாகவின், இதனான் அறத்தின் மிக்க ஏறதி மில்லை யென்பது கூறப்பட்டது.

(தெ-ப-ா.)—சிறப்பு - மோணத்தையும், சனும் - கொடுக்கும், செல்வமும் - (சுவர்க்கமுதலாகிய) செல்வத்தையும், சனும் - கொடுக்கும்; (ஆதலால்) உயிர்க்கு - (மனிதர்) உயிர்க்கு, அறத்தின் ஊங்கு - தருமத்தின்மேற்பட்ட, ஆக்கம் - பெருக்கத்தைத் தருவது, எவன் - யாது.

31. Virtue will confer heaven and wealth; what greater source of happiness can man possess?

ஒ. அறத்தினாங்க காக்கமு மில்லை யதனை மறத்தலி நோக்கில்லை கேடு.

(பரி-ா.) எ-து,—ஒருவனுக் கறஞ்செய்தவின் மேற்பட்ட வாக்கமு மில்லை; அதனை மயக்கத்தான் மறத்தவின் மேற்பட்ட கேடுமில்லை. எ-று.

அறத்தினாங்க காக்கமு மில்லையென்மேற் சொல்லிய வதனையே அதுவித்தார். அதனாற் கேடுவருதல் கூறுதற் பயனேஞ்சி, இதனாலதுசெய்யாத வழிக் கேடுவருதல் கூறப்பட்டது.

(தெ-ப-ா.) — (ஒருவனுக்கு) அறத்தின் ஊங்கு-தருமஞ் (செய்தவின்) மேற்பட்ட, ஆக்கமும்-பெருக்கத்தைத் தருவதும், இல்லை - இலது; அதனை - அத்தருமத்தை, மறத்தவின் ஊங்கு- (மயக்கத்தால்) மறந்து விடுதவின்மேற்பட்ட, கேடு - கேட்டைத் தருவதும், இல்லை - இலது.

32. There can be no greater source of good than (the practice of) virtue; there can be no greater source of evil than the forgetfulness of it.

ஒ. ஒல்லும் வகையா னறவினை யோவாதே செல்லும்வா யெல்லாஞ் செயல்.

(பரி-ா.) எ-து,—தத்தமக் கியலுங் திறத்தான் அறமாகிய நல்வினையை யொழியாதே அஃதெய்து மிடத்தான்னல்லாஞ் செய்க. எ-று.

இயலுங் திறமாவது இல்லறம் பொருளாவிற் கேற்பவும், துறவறம் யாக்கசை விலைக்கேற்பவுஞ் செய்தல். ஓவாமை யிடைவிடாகம். எய்து மிடமாவன மனம் வாக்குக் காய மென்பன. அவற்றுற்செய்யும் அறங்களாவன முறையே நற்சிந்தையும் ஏற்சொல்லும் நற்செயலுமென இவை. இதனான் அறஞ் செய்யுமாறு கூறப்பட்டது.

(தெ-ப-ா.)—ஒல்லும் வகையான் - (தமக்குத் தமக்குக்) கூடும்வகையால், அறவினை-தருமமாகிய நல்வினையை, ஒவாதே-இடைவிடாமல், செல்லும் வாய்னல்லாம் - (அது) செல்லுமிடங்களினாலெல்லாம், செயல் - செய்யக்கடவர்.

33. As much as possible, in every way, incessantly practice virtue.

ஏ. மனத்துக்கண் மாசில அதை விடுவதற்காக  
அகுல நீர பிற.

(பரி-ஞா.) எ-து,—அவ்வாற்றுண் அறஞ்செய்வான் தன்மனத்தின்கட்டு  
குற்றமுடையன் அல்லனாக; அவ்வளவே அத னுவது; அஃதோழிந்த சொல்  
லும் வேடமும் அறனெனப் படா, ஆர வார நீர்மைய, எ-து.

குற்றம் தீயனசிந்தித்தல். பிறரிதல் வேண்டிச் செய்கின்றன ஆகவீ  
ன், ஆகுலநீர வென்றார். மனத்து மாசுடையனுயவழி அதன் வழியவாகிய  
மொழி மெய்களாற் செய்வன பயனில் வென்பதூடும் பெறப்பட்டது.

(தெ-ப-ஞா.)—மனத்துக்கண் - (அப்படி அறஞ்செய்பவன்  
தனது) நெஞ்சினிடத்து, மாசு இலன் ஆதல்-குற்றமில்லாதவனு  
கக்கடவன்; அறன் - தருமமாவது, அனைத்து-அவ்வளவே; பிற-  
அது ஒழிந்தசொல்லும் வேடமும், ஆகுலநீர - (அறமெனப்படு  
வனவல்ல;) ஆரவார குணத்தை யுடையனவாம்.

34. Let him who does virtuous deeds be of spotless mind; to that  
extent is virtue; all else is vain show.

ஞ. அழுக்கா ரவாவெகுளி யின்னுச்சொன் னன்கு  
மிழுக்கா வியன்ற தறம்.

(பரி-ஞா.) எ-து,—பிற ராக்கம் பொறுமையும், புலன்கண்மேற்செல்  
கின்ற அவாயும், அவையேதுவாகப் பிறர்பால்வரும் வெகுளியும், அதுபற்றி  
வருக்கடுஞ் சொல்லுமாகிய இங் நான்கினையுங்கடி திடையறுது நடந்த  
தறமாவது, எ-து.

இதனால் இவற்றேடு விரலி யியன்ற தறமெனப் படாதென்பதூடும்  
கொள்க. இவை இரண்டு பாட்டானும் அறத்தின தியல்பு கூறப்பட்டது.

(தெ-ப-ஞா.)—அழுக்காறு - (பிறருயர்ச்சி) பொறுமையும்,  
அவா - (ஐம்புல) ஆசையும், வெகுளி - (அவை காரணமாகப்  
பிறர்மேல்உண்டாகிற) கோபமும், இன்னுச்சொல் (அதுபற்றி  
வருகிற) கடுஞ்சொல்லும், இ நான்கும்-ஆகியவின்நான்கினையும்,  
இழுக்கா - கடிந்து, இயன்றது - (ஒழிவில்லாமல்) நடந்தது,  
அறம் - அறமாவது.

35. That conduct is virtue which is free from these four things,  
viz., envy, desire, anger, and bitter speech.

க. அன்றறிவா மென்னு தறஞ்செய்க மற்றது  
பொன்றுங்காற் பொன்றுத் துணை.

(பரி-ஞா.) எ-து,—யாம் இது பொழுதினையமாகவின் இறக்குளான்று  
செய்துமெனக் கருதாது அறத்தினை நாடோறாஞ் செய்க; அவ்வாறுசெய்த  
அறம் இவ்வடம்பினின்று முயிர்போங் காலத் ததற் கழிவில்லாத துணை  
யாம், எ-து.

மற்றென்ப தசைநிலை. பொன்றுத் துணையென்றார், செய்த வடம்பழி யவு முயிரோ டொன்றி யேஜெ யுடம்பினுஞ் சேறவின். இதனால் இவ்வியல் பிற்றுகிய அறத்தினை நிலையாத யாக்கை நிலையினபொழுதே செய்க வென் பது கூறப்பட்டது.

(தெ-ப-ா.)—(நாம் இப்போது இளமைப்பருவ முடையோம் ஆகவின்) அன்று - இறக்குநாளில், அறிவாம் என்னது - செய்வேர்மென்று நினையாமல், அறம் - தருமத்தை, செய்க- (தினங்தோறும்) செய்யக்கடவர்; அது-அப்படிச் செய்யப்பட்ட தருமமானது, பொன்றுங்கால்-உடம்பினின்று முயிர் போங்கால் த்து, பொன்றுத்துணை - (அவ்வுயிர்க்கு) அழியாத துணையாம்.

36. Defer not virtue to another day; receive her now; and at the dying hour she will be your undying friend.

எ. அறத்தா றிதுவென வேண்டா சிவிகை  
பொறுத்தானே ரேந்தா னிடை.

(பரி-ா.) எ-து,—அறத்தின் பயனிதுவென்று யாம் ஆகம அளவையான் உணர்த்தல் வேண்டா; சிவிகையைக் காவவானேடு செலுத்துவானிடைக்காட்சி யளவை தன்னுடே யுணரப்படும், எ-று.

பயனீ ஆறென்றார், பின்னதாகவின். எனவென்னும் ஏச்சத்தாற் சொல்லாகிய ஆகம அளவையும், பொறுத்தானேடு ரேந்தானிடை யென்ற தனுந் காட்சி அளவையும் பெற்றும். உணரப்படு மென்பது சொல்லெச் சம். இதனால்பொன்றுத் துணையாதல் தெளிவிக்கப்பட்டது.

(தெ-ப-ா)—அறத்து ஆறு - தருமத்தின்பயன், இதுவென-இதுவென்று, (ஆகம வளவையால் அறிவிக்க) வேண்டா-வேண்டியதில்லை; சிவிகை - தண்டிகையை, பொறுத்தானேடு - சுமப் பவனேடு, ஊர்ந்தானிடை - செலுத்துவோனிடத்துக் (காட்சி யளவையினாலேயே அறியப்படும்.)

37. The fruit of virtue need not be described in books; it may be inferred from seeing the bearer of a palankeen and the rider therein.

அ. வீழ்காள் படாஅமை நன்றாற்றி னஃபொதாருவன்  
வாழ்நாள் வழியடைக்குங் கல்.

(பரி-ா.) எ-து,—செய்யாது கழியு நாளுளவாகாமல் ஒருவன் அறத்தைச் செய்யுமாயின், அச்செயல் அவன் யாக்கையோடு கூடுநாள் வரும் வழியை வாராம லடைக்குங் கல்லாம், எ-று.

ஐவகைக் குற்றத்தான் வரும் இருவகை விணையும் உயிர் யாக்கையோடும் கூடினின் நவ்வினைகள் திருவகைப் பயனையு நுகருமாக ஸான், அந்நான்முழுவதும் வாழ்நாளெனப்பட்டது. குற்றங்கள் ஐந்தாவன அவிச்சை, அகங்காரம், அவா, விழைவு, வெறுப்பென்பன. இவற்றை வடத்தாலார் பஞ்சக்கிளைச் சென்ப, வினையிரண்டாவன நல்வினையென்

பன். பயலிரண்டாவன இன்பந்துன்பமென்பன. இதனான் அறம் வீடு பயக்குமென்பது கூறப்பட்டது.

(தெ-ப-ரா.)—ஒருவன்—, வீழ்நாள்—(செய்யாமற) கழியுநாள், படாமை—உண்டாகாமல், நன்று—தருமத்தை, ஆற்றின்-செய்வானுயின், அஃது-அச்செய்கையானது, வாழ்நாள்—(அவன் சரீரத்தோடுகூடி) வாழுநாளாது, வழி—(வரும்) வழியை, அடைக்கும் கல்—(வராமல்) அடைக்குங்கல்லாம்.

38. If one allows no day to pass without some good being done, his conduct will be a stone to block up the passage to other births.

கூ. அறத்தான் வருவதே யின்பமற் றெல்லாம்  
புறத்த புகழு மில.

(பரி-ரா.) எ-து,—இல்லறத்தோடு பொருந்தி வருவதே இன்பமாவது; அதனேடு பொருந்தாது வருவன வெல்லாம் இன்பமாயினுங் துன்பத்தினிடத்த; அதுவேயுமன்றிப் புகழு முடைய வல்ல, எ-று.

ஆனாலும் ஈன் டுடனிகழ்ச்சிக்கண் வந்தது. “தூங்குகையா னேங்கு நடைய” என் புழிப்போல, இன்பம் காமருகங்ச்சி. அஃதாவது காமத்துப் பாவின் முதற்கட்சொல்லுவது. இன்பத்துப் புறமெனவே துன்பமாயிற்று. பாவத்தான் வரும் பிறனில் விழைவழுதலாயின அக்கணத்துள் இன்பமாய்த் தோன்றும் ஆயினும் பின்துன்பமாய் விளைதலின் புறத்தவென்றார். அறத்தோடு வாராதனபுகழும் இல எனவே, வருவது புகழுமுடைத்து என்பது பெற்றார். இதனான் அறஞ்செய்வாரோ இம்மையின்பமும் புகழும் எய்துவர் என்பது கூறப்பட்டது.

(தெ-ப-ரா.)—அறத்தான்—இல்லறத்தோடு பொருந்தி, வருவதே - வருமின்பமே, இன்பம் - இன்பமாகும்; மற்ற எல்லாம் - அதனேடு பொருந்தாது வருவனவெல்லாம் (இன்பமாயினும்), புறத்த-துன்பத்துட் சேர்வனவாம்; (அதுவுமல்லாமல்) புகழும்-புகழையும், இல - உடையனவல்ல.

39. That pleasure which flows from domestic virtue is pleasure; all else is not pleasure, and it is without praise.

கா. செயற்பால தோரு மறனே யொருவற்  
குயற்பால தோரும் பழி.

(பரி-ரா.) எ-து,—ஒருவனுக்குச் செய்தற் பான்மையது நல்வினையே; ஒழிதற் பான்மையது தீவினையே, எ-று.

ஒருமென்பன இரண்டிம் அசை; தேற்றேகாரம் பின்னாங் கூட்டப்பட்டது. பழிக்கப் படுவதனைப் பழியென்றார். இதனாற்செய்வதும் ஒழிவதும் சியமிக்கப்பட்டன.

(தெ-ப-ரா.)—ஒருவற்கு - ஒருவனுக்கு, செயல்பாலது-செய்தலாகிய தன்மையையுடையது, அறனே - நல்வினையே:

உயல்பாலது - ஒழிதலாகிய தன்மையையுடையது, பழி (ஏ) - தீவினையே.

40. That is virtue which each ought to do, and that is vice which each should shun.

இ ஸ்ல ர வி யா ஸ்

நு.ம். அதி-இல்வாழ்க்கை.

அஃதாவது இல்லாளோடு கூடி வாழ்தலினது சிறப்பு. இன்னிலை அற ஞசெய்தற் குரிய இருவகை சிலையுள் முதலாதவின், இஃதறன்வலி யுறுத தலின் பின் வைக்கப்பட்டது.

க. இல்வாழ்வா னென்பா னியல்புடைய மூவர்க்கு நல்லர்ந்தி னின்ற துணை.

(பரி-ஊ.) எ-து,—இல்லறத்தோடு கூடி வாழ்வானென்று சொல்லப் படுவான் அற வியல்பினையுடைய ஏனை மூவர்க்கும் அவர்செல்லும் நல்லொ முக்கநெறிக்கண் னிலைபெற்ற துணையாம், எ-து.

இல்லென்ப தாகுபெயர். என்பானெனச் செயப்படுபொருள் வினை முதல்போலக் கூறப்பட்டது. ஏனைய மூவராவார், ஆசாரிய னிடத்தி னின் ரேதலும் விரதங் காத்தலுமாகிய பிரமசரிய ஒழுக்கத்தானும், இல்லை விடுத் தீயொடு வன்றதின்கட்சென்று மனையாள் வழிபடத் தவஞ் செய்ய ம் ஒழுக்கத்தானும், முற்றத் துறங்தயோக வொழுக்கத்தானும் என இவர். இவருள் முன்னை யிருவராயும் பிறர்மத மேற்கொண்டு கூறினார். இவ ரிவ வொழுக்க நெறிகளை முடியச் செல்லுமளவும் அஷ்செலவிற்குப் பசிநோய் குளிர்முதலியவற்றுள் இடையூறுவராமல் உண்டியும் மருங்கும் உறையுனு முதலிய உதவி அவ்வால நெறிகளின் வழுவாமற் செலுத்துதலான், நல்லாற் றினின்ற துணையென்றார்.

(தெ-ப-ஊ.)—இல்வாழ்வான் என்பான் - இல்லறத்தோடு கூடி வாழ்பவனென்று சொல்லப்படுவோன், இயல்பு உடைய - (துறவறத்) தன்மையையுடைய, மூவர்க்கும் - (மற்றை) மூவர்க்கும், நல் ஆற்றில் - (அவரது) நல் (ஒழுக்க) வழிகளில், நின்ற - னிலைபெற்ற, துணை - துணையாவான்.

41. He will be called a (true) householder, who is a firm support to the virtuous of the three orders in their good path.

உ. துறங்தார்க்குங் துவ்வா தவர்க்கு மிறங்தார்க்கு மில்வாழ்வா னென்பான் றுணை.

(பரி-ஊ.) எ-து,—களைக னைவரால் துறக்கப் பட்டார்க்கும் நல் கூர்ந்தார்க்கும் ஒருவரு மின்றித் தன்பால்வாங் திறங்தார்க்கும் இல்வாழ வானென்று சொல்லப் படுவான் துணை, எ-து.

துறங்தார்க்குப் பாவம் ஒழிய அவர் களைகனுய்நின்று வேண்டுவன செய்தலானும், துவ்வாதவர்க் குணவழுதலிய கொடுத்தலானும், இறங்

தார்க்கு நீர்க்கடன்முதலிய செய்து நல்லுலகின்கட்ட செலுத்தலானும் துணை யென்றார். இவை யிரண்டுபாட்டானும் இன்னிலை யெல்லா அபகாரத்திற் கும் உரித்தாதல் கூறப்பட்டது.

(தெ-ப-ா.)—தூறங்தார்க்கும் - (ஆதார மான்வராலே) விடப்பட்டோர்க்கும், துவ்வாதவர்க்கும் - வறுமைப்பட்டவர்க்கும், இறங்தார்க்கும் - (ஒருவருமில்லாமல் வந்து) இறங்தவர்க்கும், இல்வாழ்வான் என்பான் - இல்வாழ்வானென்று சொல்லப்படுவோனே, துணை - துணையாவன்.

42. He will be said to flourish in domestic virtue who aids the forsaken, the poor, and the dead.

ஞ. தென்புலத்தார் தெய்வம் விருங்தொக்க ரூணென்றாங் கைம்புலத்தா ஞேம்ப ரலை.

(பரி-ா.) எ-து,—பிதிரர் தேவர் விருந்தினர் சுற்றத்தார் தாளென் ருசொல்லப்பட்ட ஐந்திடத்துஞ் செய்யும் அறநெறியை வழுவாமற் செய்தல் இல்வாழ்வானுக்குச் சிறப்புடைய அறமாம், எ-று.

பிதிரராவர் படைப்புக் காலத் தயன்ற் படைக்கப் பட்டதோர் கடவுட்சாதி, அவர்க்கிடங் தென்றிசை யாகவின் தென்புலத்தா கொன்றார். தெய்வமென்பது சாதி யொருமை. விருங்தென்பது புதுமை. அஃப், திண்டாகு பெயராய்ப் புதியராய் வந்தார்மேல் சின்றது. அவர் இருவகையர், பன்டறிவண்மையிற் குறித்து வந்தாரும், அஃபின்மையிற் குறியாது வந்தாருமென. ஒக்கல் - சுற்றம். எல்லா அறங்கங்கும் தானுள்ளுய் சின்று செய்யவேண்டுதலின் தன்னை யோம்பலும் அறங்கிறது. என்ற என்பது விகாரமாயிற்று. ஆங்கு அசை. ஜவகையும் அறங்குசெய்தற் கிடஞாகவின் ஜம்புலமென்றார். அரசனுக் கிறைப்பொருள் ஆறி வொன்றாயிற்று இவ்வைம்புலத்திற்கும் ஜந்து கூறுவேண்டுதலான் என்பதறிக.

(தெ-ப-ா.)—தென்புலத்தார் - பிதிரரும், தெய்வம்-தேவரும், விருங்து - அதிகியரும், ஒக்கல் - சுற்றத்தாரும், தான்தானும், என்ற - என்றுசொல்லப்பட்ட, ஜம்புலத்து - ஜங்கிடத்துஞ் செயப்படுகின்ற, ஆறு - (அற) வழியை, ஒம்பல்-வழுவாமற் செய்தல், தலை - (இல்வாழ்வானுக்குச்) சிறப்புடையஅறமாம்.

43. The chief (duty of the householder) is to preserve the five-fold rule (of conduct) towards the manes, the Gods, his guests, his relations, and himself.

ச. பழியஞ்சிப் பாத்து னூடைத்தாயின் வாழ்க்கை வழியெஞ்ச லெஞ்னான்று மில்.

(பரி-ா.) எ-து,—பொருள் செய்யுங்காத் பாவத்திற் கஞ்சி ஈட்டி, அப்பொருளை இயல்புடைய மூவர் முதலாயினர்க்கும் தென்புலத்தார் முதலிய நால்வர்க்கும் பகுத்துத் தானுண்டலை ஒருவ வில்வாழ்க்கை உடைத்தாயின், அவள்வழி யுலகத் தெஞ்ஞான்றும் விற்றல்அல்லது இறத்தலில்லை, எ-று.

பாவத்தான் வந்த பிறன்பொருளைப் பகுத்துண்ணின், அறம் பொருளுடையார் மேலும், பாவங் தன்மேலுமாய் நின்று வழியெஞ்சும் ஆகவின் பழியஞ்சி யென்றார். வாழ்வான துடைமை வாழ்க்கைமே லேற்றப் பட்டது.

(தெ-ப-ா.)—(பொருள் சம்பாதிக்கும்போது) பழி-பாவத்துக்கு, அஞ்சி - பயப்பட்டுச் (சம்பாதித்து), பாத்து - (அப்பொருளை முன்சொல்லப்பட்ட பதின்மர்களுக்கும்) பங்கிட்டு, ஊன் - (தான்) உண்ணுதலை, வாழ்க்கை - (ஒருவனது) இல்வாழ்க்கையானது, உடைத்து ஆயின் - உடையதானால், வழி - (அவனது) சந்ததியானது, எஞ்சல் - குறைதல், எஞ்ஞான்றும் - எங்ஞானும், இல் - இல்லை.

44. His descendants shall never fail who, living in the domestic state, fears vice (in the acquisition of property) and shares his food (with others.)

நு. அன்பு மறனு முடைத்தாயி னில்வாழ்க்கை பண்பும் பயனு மது.

(பரி-ா.) எ-து,—ஒருவன் இல்வாழ்க்கை தன்துணைவிமேற் செய்யத்தகும் அன்பினையும் பிறர்க்குப் பகுத்துண்ட லாகிய அறத்தினையும் உடைத்தாயின், அவ்வடைமை அதற்குப் பண்பும் பயனுமாம், எ-று.

நிர னிறை இல்லாட்கும் கணவற்கும் நெஞ்சொன் றகாதவழி இல்லறங் கடைபோகாமையின் அன்புடைமை பண்பாயிற்று. அறனுடைமை பய மீற்று. இவை மூன்று பாட்டானும் இன்னிலையி னின்றான் அறஞ்செய்யுமாறு கூறப்பட்டது.

(தெ-ப-ா.)—இல்வாழ்க்கை - (ஒருவனது) இல்வாழ்க்கையானது, அன்பும் - (தன்மனையாளிடத்துச் செய்யத்தகும்) அன்பினையும், அறனும் - (பிறர்க்குப் பகுத்துண்ணுதலாகிய) அறத்தினையும், உடைத்தாயின் - உடையதானால், அது - அவ்வடைமையானது, (அவ்வில்வாழ்க்கைக்கு), பண்பும்-குணமும், பயனும் - பிரயோசனமும் ஆம்.

45. If the married life possess love and virtue, these will be both its duty and reward.

சூ. அறத்தாற்றி னில்வாழ்க்கை யாற்றிற் புறத்தாற்றிற் போலும்ப் பெறுவ தெவன்.

(பரி-ா.) எ-து,—ஒருவன் இல்வாழ்க்கையை அறத்தின் வழியே செலுத்துவனுயின், அவன் அதற்குப் புறமாகிய நெறியிற்போய்ப் பெறும்பயன்யாது, எ-று.

அறத்தாளொன்பது பழிஅஞ்சிப் பகுத்துண்டலும் அன்புடைமையும் மென மேற்சொல்லிய ஆறு. புறத்தாறு இல்லை விட்டுவனத்துச் செல்லுவிலை. அங்கிலையின் இது பயனுடைத் தென்பார் போய்ப் பெறுவ தெவனென்றார்.

(தெ-ப-ா.)—(ஒருவன்) இல் வாழக்கை - இல் வாழக்கையை, அத்து ஆற்றின் - தருமத்தின்வழியில், ஆற்றின் - செலுத்துவானுயின், புறத்து ஆற்றில் - (அவன் அதற்குப்) புறமாகிய வழியிலே, போய் - சென்று, பெறுவது - பெறும்பயன், எவன்யாது.

46. What will he who lives virtuously in the domestic state gain by going into the other, (ascetic.) state?

எ. இயல்பினு னில்வாழக்கை வாழ்பவ னென்பான் முயல்வாரு ளெல்லாங் தலை.

(பரி-ா.) எ-து,—இல்வாழக்கைக்க னின்று அதற்குரிய இயல்போடு கூடிவாழ்பவ னென்று சொல்லப் படுவான் புலன்களை விட முயல்வா ரொல்லாருள்ளு மிக்கவன், எ-று.

முற்றத் துறந்தவர் விட்டமையின், முயல்வா ரொன்றது மூன்றாகிலையி னின்றா; அந்திலைதான் பலவகைப்படுத்தவின் எல்லா ருள்ளுமெனவும் முயலாதுவைத்துப் பயனெய்துதவின் தலையெனவுங் கூறினார்.

(தெ-ப-ா.)—இல்வாழக்கை - இல்வாழக்கையிலேநின்று, இயல்பினுள் - (அதற்குரிய) இயல்போடுகூடி, வாழ்பவன் என்பான் - வாழ்பவனென்று சொல்லப்படுவோன், முயல்வாருள் எல்லாம் - (ஐம்புலங்களைவிட) முயற்சிசெய்வா ரொல்லாருள்ளும், தலை - மேற்பட்டவனுவான்.

47. Among all those who labor (for future happiness) he is greatest who lives well in the household state.

அ. ஆற்றினெழுக்கி யறவினெழுக்கா னில்வாழக்கை நோற்பாரி னேன்மை யுடைத்து.

(பரி-ா.) எ-து,—தவஞ் செய்வாராயுந் தத்த னெறியின்கண் ஒழுகப்பண்ணித் தானுந் தன்னறத்திற் ரவஞ்த இல்வாழக்கை அத்தவஞ்செய்வார் நிலையினும் பொறையுடைத்து, எ-று.

பசி முதலிய இடையூறு நீக்கலின் ஆற்றினெழுக்கி யென்றார். நோற்பா ரொன்பதாகுபெயர். நோற்பார் நிலைக்கு அவர் தம்மையுற்ற நோயல்லது இல்வாழ்வார் நிலைபோற் பிறராயுற்ற நோயும் பொறுத்தல் இன்மையின் நோற்பாரி னேன்மை யுடைத்தென்றார்.

(தெ-ப-ா.)—(தவஞ்செய்வோராயும்) ஆற்றின்-(தமது) வழியில், ஒழுக்கி - நடத்தி, அறன் - (தானுந்தன்) அறத்தினின் றம், இழுக்கா - தவருத, இல்வாழக்கை - இல்வாழக்கையான்து, நோற்பாரின் - அத்தவஞ் செய்வாரது நிலையினும், நோன்மை-பொறுமையை, உடைத்து - உடையதாம்.

48. The householder who, not swerving from virtue, helps the ascetic in his way, endures more than those who endure penance.

க. ஆறனெனப் பட்டதே வில்வாழ்க்கை யஃதும் பிறன்பழிப்ப தில்லாயி னன்று.

(பரி-ா.) எது,—இருவகை யற்தினும் நூல்களான் அற என்று சிறப்பித்துச் சொல்லப்பட்ட தில்வாழ்க்கையே; ஏனைத் துறவறமோ எனின் அதுவும் பிறனுற் பழிக்கப் படுவதில்லையாயின் அவ் வில்வாழ்க்கையோ டொருதன்மைத்தாக னன்று, எ-று.

ஏகாரம் பிரிசிலைக்கண் வந்தது. இதனுற் பிரிக்கப்பட்டது துறவற மாகவின், அஃதென்னுஞ் சுட்டுப்பெயர் அதன்மேனின்றது. பிறன்பழிப் பதென்றது கூடா வொழுக்கத்தை. துறவறம் மனத்தையும் பொறிகளையும் ஒறுத்தடக்கவல்ல அருமை யுடைத்தாய வழியே. அவற்றை ஒறுக்கவேண் டாது ஜம்பில இன்பங்க ஓரத்துய்க்கு மேன்மை யுடைய இல்வாழ்க்கையோடு அறமென வொருங்கென்னப் படுவதென்றவா ருமிற்று. இவை நான்குபாட்டானும் இன்னிலையே பயனுடைத்தென இதன் சிறப்புக் கூறப் பட்டது.

(தெ-ப-ா.)—(இருவகை யறங்களுள்) அறன் எனப்பட்டது—(நூல்களால்) அறனென்று சிறப்பித்துச் சொல்லப்பட்டது, இல்வாழ்க்கையே—, (மற்றைத் துறவறமோவென்றால்) அஃதும் - அதுவும், பிறன்பழிப்பது - பிறனுற் பழிக்கப்படுவதை, இல்ஆயின் - உடைத்தாகாம விருந்தால், நன்று - (அவ் வில்வாழ்க்கையோடு ஒரு தன்மையதாக) னன்றும்.

49. The marriage-state is truly called virtue. The other state is also good, if others do not reproach it.

க0. வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையுங் தெய்வத்துள் வைக்கப் படும்.

(பரி-ா.) எ-து,—இல்லறத்தோடு கூடிவாழு மியல்பினால் வையத் தின்கண் வாழ்பவன் வையத்தானே எனினும் வானின்கண் உறையும் தேவருளொருவனுக வைத்து னன்கு மதிக்கப்படும், எ-று.

பின்தேவனுப் புகழு அவ்வறப்பய னுகர்த லொரு தலையாகவின், தெய்வத்துள் வைக்கப்படும் என்றார். இதனால் இன்னிலையது மறுமைப்பயன் கூறப்பட்டது. இம்மைப்பயன் புகழு, அதனையிருதிக்கட் கூறுப.

(தெ-ப-ா.)—வாழ்வு ஆங்கு - இல்லறத்தோடு கூடி வாழு மியல்பினால், வையத்துள் - மண்ணுலகத்துள், வாழ்பவன்—, (மண்ணுலகத்தானேயாயினும்), வான் உறையும் - விண்ணுலகத் தினிருக்கின்ற, தெய்வத்துள் - தேவருள், வைக்கப்படும் - (ஒருவனுக) வைத்து மதிக்கப்படுவான்.

50. He who on earth has lived in the conjugal state as he should live, will be placed among the gods who dwell in heaven.

கூ-ம். அதி-வாழ்க்கைத் துணைநலம்.

அஃதாவது அவ்வில்வாழ்க்கைக்குத் துணையாகிய இல்லாளது நன்மை. அதிகாரமுறைமையும் இதனுடே விளங்கும்.

க. மனைத்தக்க மாண்புடைய எாகித்தற் கொண்டான் வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.

(பரி-ா.) எ-து,—மனையறத்திற்குத்தக்க நற்குண நற்செய்கைகளை யுடையளாய்த் தன்னைக் கொண்டவனது வருவாய்க்குத்தக்க வாழ்க்கையையுடையாள் அதற்குத்துணை, எ-று.

நற்குணங்களாவன—துறந்தார்ப்பேணலும், விருந்தயர்தலும், வறியார் மாட்டருஞ்சுடைமையு முதலாயின. நற்செய்கைகளாவன—வாழ்க்கைக்கு வேண்டும் பொருள்களாறிந்து கடைப்பிடித்தலும், அட்டிற்றெழில் வன்மையும், ஒப்புறவு செய்தலு முதலாயின. வருவாய்க்குத்தக்க வாழ்க்கையாவது—முதலையறிந் ததற்கியை வழித்தல். இதனுண் இவ்விரண்டுன்மையுஞ் சிறந்தனவென்பது கூறப்பட்டது.

(தெ-ப-ா.)—மனைத்தக்க — இல்லறத்துக்குத்தக்க, மாண்புடையள் ஆகி — நற்குண நற்செய்கைகளை யுடையவளாகி, தன்கொண்டான் — தன்னைக்கொண்டவனது, வளம் தக்காள் வாழ்க்கை — வரவுக்குத்தக்குந்த வாழ்க்கையையுடையவள், துணை—(அவ்வில்லறத்துக்குத்) துணையாவாள்.

51. She who has the excellence of home virtues, and can expend within the means of her husband, is a help in the domestic state.

2. மனைமாட்சி யில்லாள்க ணில்லாயின் வாழ்க்கை யெனைமாட்சித் தாயினு மில.

(பரி-ா.) எ-து,—மனையறத்திற்குத்தக்க நற்குண நற்செய்கைகள் ஒருவன் இல்லாளிடத் தில்லையாயின், அவ்வில்வாழ்க்கை செல்வத்தான் எத் துணை மாட்சிமைத்தாயினும் அஃதுடைத்தன்று, எ-று.

இல்லையென்றார், பயண்படாமையின்.

(தெ-ப-ா.)—மனைமாட்சி — இல்லறத்துக்குத்தக்குந்த நற்குணநற்செய்கைகள், இல்லாள்கண் — (ஒருவனது) மனையாளிடத்து, இல் ஆயின் — இல்லை ஆயின், வாழ்க்கை — அவ்வில்வாழ்க்கையானது, எனைமாட்சித்து ஆயினும் — (செல்வத்தால்) எவ்வளவு பெருமையை உடையதாயினும், இல் — அப்பெருமையை உடையதன்று.

52. If the wife be devoid of domestic excellence, whatever (other) greatness be possessed, the conjugal state, is nothing.

ஈ. இல்லதெ ணில்லவண் மாண்பாடு அள்ளதெ வில்லவண் மானுக கடை.

(பரி-ஞா.) எ-து, - ஒருவனுக் கில்லாள் நற்குண நற்செய்கையள் ஆயி னக்கால் இல்லாதது யாது? அவள் அன்ன எல்லாக்கால் உள்ளது யாது? எ-று.

மாண்பெனக் குணத்தின்பெயர் குணியின்மே னின்றது. இவையிர ண்டு பாட்டானும் இல்லாழுச்கைக்கு வேண்டுவது இல்லாத மாட்சியே பிறவல்ல என்பது கூறப்பட்டது.

(தெ-ப-ஞா.)—(ஒருவனுக்கு) இல்லவள் - மனையாள், மா ண்பு ஆனால் - நற்குண நற்செய்கை யுள்ளவளாயிருந்தால், இல வது - இல்லாதபொருள், என் - யாது? இல்லவள் - ஆம் மனை யாள், மாணுக்கடை - அப்படிப்பட்டவ ளாகாதிருந்தால், உள்ள து - உள்ளபொருள், என் - யாது?

53. If his wife be eminent (in virtue) what does (that man) not possess? If she be devoid of it, what does (he) possess?

ஈ. பெண்ணிற் பெருந்தக்க யாவுள் கற்பென்னுங் தின்மையுண் டாகப் பெறின்.

(பரி-ஞா.) எ-து, - ஒருவனெய்தும் பொருள்களுள் இல்லாளின் மேம் பட்ட பொருள்கள் யாவையுள? அவண்மாட்டுக் கற்பென்னுங் கலங்கா நிலைமை யுண்டாகப் பெறின், எ-று.

கற்புடையாள்போல அழமுதலிய மூன்றற்கும் ஏதுவாவன பிறவின் மையின் யாவுளவென்றார். இதனாற் கற்புநலத்தது சிறப்புக் கூறப்பட்டது.

(தெ-ப-ஞா.)—கற்பு என்னும் தின்மை-கற்பென்னுங் கலங்காநிலைமை, உண்டு ஆக பெறின் - உண்டா யிருக்கப்பெற்றால், பெண்ணின்-மனையாளி னும், பெருந்தக்க - உயர்வாகிய பொருள் கள், யா - எவை, உள் - இருக்கின்றன.

54. What is more excellent than a wife, if she possess the stability of chastity?

ஈ. தெய்வங் தொழுாள் கொழுநந் ரெழுதெழுவாள் பெய்யெனப் பெய்யு மழை.

(பரி-ஞா.) எ-து, - பிறதெய்வங் தொழாது தன் தெய்வமாகிய கொழு னைத் தொழாநின்ற துயிலெழுவாள் பெய்யென்றுசொல்ல மழை பெய்யும், எ-று.

தெய்வங் தொழுதற்கு மனங்தெளிவது துயிலெழுங் காலத்தாகவின், தொழுதெழுவாளன்றார். தொழாநின் றென்பது தொழுதெனத்திரிங்கு னின்றது. தெய்வங்தா னேவல்செய்யு மென்பதாம். இதனாற் கற்புடையவ ளது ஆற்றல் கூறப்பட்டது.

(தெ-ப-ஞா.)—தெய்வம் - (பிற) தெய்வத்தை, தொழாள்-வணங்காளி, கொழுநன் - (தன்தெய்வமாகிய) கணவனை, தொ முது - வணங்காளின்ற, எழுவாள் - (நித்திகாவிட்டு) எழுங்

திருப்பவள், பெய் என - பெய்யென்றுசொல்ல, மழை - மழையானது, பெய்யும்—.

55. If she, who does not worship God, but who rising worships her husband, say, "let it rain," it will rain.

கூ. தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற  
சொற்காத்துச் சோர்விலாள் பெண்.

(பரி-ஞா.) எ-து,—கற்பினின்றும் வழுவாமற் றன்னோக்காத்து, தன்  
னைக் கொண்டவனையும் உண்டிமுதலையவற்றூற் பேணி, இருவர்மாட்டு நன்  
மையமெந்த புகழ் நீங்காமற் காத்து, மேற்சொல்லிய நற்குண நற்செய்  
கைகளிலுங் கடைப்பிடி யுடையாளே பெண்ணுவாள், எ-று.

தன்மாட்டுப் புகழாவது வாழுமூர் கற்பாற் றன்னைப்புகழ்வது. சோர்  
வு-மஹவி. இதனுற் றற்புகழ்தற் சிறப்புக் கூறப்பட்டது.

(தெ-ப-ஞா.)—தன்காத்து - (கற்பினின்றும் வழுவாமல்)  
தன்னைக் காப்பாற்றிக்கொண்டு, தன்கொண்டான்பேணி - தன்  
னைக் கொண்டவனையும் (உண்டிமுதலானவற்றூல்) உபசரித்து, த  
கைசான்ற - (தம்மிருவரிடத்தும்) நன்மையமெந்த, சொற்காத்  
து - புகழை (நீங்காமற்) காப்பாற்றி, சோர்விலாள் - (முன்சொ  
ல்லப்பட்ட) நற்குண நற்செய்கைகளிலும் (மஹவி) இல்லாதவ  
ளே, பெண் - பெண்ணுவாள்.

56. She is a wife who unweariedly guards herself, takes care of her husband, and preserves an unsullied fame.

எ. சிறைகாக்குங் காப்பெவன் செய்யு மகளிர்  
நிறைகாக்குங் காப்பே தலை.

(பரி - ஞா.) எ-து,—மகளிரைத் தலைவர் சிறையாற்காக்குங் காவ  
லென்ன பயனைச்செய்யும்? அவர் தமது நிறையாற் காக்குங் காவலே தலை  
யாய் காவல், எ-று.

சிறை—மதிலும் வாயில் காவலு முதலாயின. நிறை—நெஞ்சைக் கற்  
புநெறியில் நிறுத்தல். காவல் இரண்டினும் நிறைக்காவ வில்வழி யேனைச்  
நிறைக்காவலாற் பயனில்லை யென்பார், நிறைகாக்குங் காப்பேதலை யென்  
ரூர். ஏகாரம் பிரிசிலைக்கண் வந்தது. இதனுற் றற்காத்தற்சிறப்புக் கூறப்  
பட்டது.

(தெ-ப-ஞா.)—மகளிர் - பெண்களை, சிறை - காவலினுலே,  
காக்கும் - (தலைவர்) காக்கும், காப்பு - காவலானது, எவன் செய்  
யும் - என்ன பிரயோசனத்தைச்செய்யும், நிறை - கற்பென்னும்  
குணத்தினுல், காக்கும் - (அப்பெண்கள்) காக்கும், காப்பே - கா  
வலே, தலை - முதன்மையான காவல்.

57. What avails the guard of a prison? The chief guard of a  
woman is her chastity.

அ. பெற்றூற் பெறிற் பெறுவர் பெண்டிர்ப் பெருஞ்சிறப்புப் புத்தேளிர் வாழு மூலகு.

(பரி-னா.) எ-து,—பெண்டிர் தம்மை யெய்தியகணவனை வழிபடுதல் பெறுவராயின், புத்தேளிர் வாழும் உலகின்கண் அவராற் பெருஞ் சிறப்பி ணப்பெறுவர், எ-று.

வழிபடுதலென்பது சொல்லெச்சம். இதனற் றற்கொண்டாற் பேணி யமகளிர் புத்தேளிராற் பேணப்படுவொன்பது கூறப்பட்டது.

(தெ-ப-னா.)—பெண்டிர்—மனைவியர், பெற்றூன்—(தம் மைக) கொண்டகணவனை, பெறின்—(ஸ்திதல்) பெறுவராயின், புத்தேளிர்—தேவர், வாழும்—வாழ்தற்கிடமாகிய, உலகு-உலகத் தில், பெருஞ்சிறப்பு—(அவரால் செய்யப்படும்) பெரியசிறப்பினை, பெறுவர்—.

58. If women shew reverence to their husbands, they will obtain great excellence in the world where the gods flourish.

கூ. புகழ்பூரிந் தில்லீலோர்க் கில்லை யிகழ்வார்முன் னேறுபோற் பிடு நடை.

(பரி-னா.) எ-து,—புகழை விரும்பிய இல்லாளை யில்லாதார்க் கில்லை, தம்மை யிகழ்ந்துநாக்கும் பகைவர்முன் சிங்கவேறுபோ ணடக்கும் பெரு மிதநடை, எ-று.

புரிந்தவென்னும் பெயரொச்சத் தகரம் விகாரத்தாற் ரெட்கது. பெரு மித முடையானுக்குச் சிங்கவேறு நடையா னுவமமாகவின், ஏறுபோலென் ரூர். இதனற் றகைசான்ற சொற்காவாவழிப் படுங்குற்றங் கூறப்பட்டது.

(தெ-ப-னா.)—புகழ்—கீர்த்தியை, புரிந்த—விரும்பிய, இல்-மனையாளை, இலோர்க்கு—இல்லாதவர்க்கு, இகழ்வார்முன்—(தம் மை) யிகழ்ந்துபேசும் பகைவர்முன், ஏறுபோல்—ஆண்சிங்கம் போலும், பிடுநடை—பெருமிதநடை, இல்லை-இலது.

59. The man whose wife seeks not the praise (of chastity) cannot walk with lion-like stately step, before those who revile him.

கா. மங்கல மென்ப மனைமாட்சி மற்றத னன்கல னன்மக்கட் பேறு.

(பரி-னா.) எ-து,—ஒருவர்க்கு நன்மையென்று சொல்லுவர் அறிந் தோர் மனையாளது நற்குணங்றசெய்கைகளை; அவை தமக்கு நல்ல அணிகல மென்று சொல்லுவர் நல்ல புதல்வாப் பெறுதலை, எ-று.

அறிந்தோரொன்பது எஞ்சினின்றது. மற்று—அசைநிலை. இதனால் வாழ் க்கைத்துணைக் காவதோர் அணிநலங்கூறி, வருகின்ற அதிகாரத்திற்குத் தோற்றுவாய் செய்யப்பட்டது.

(தெ-ப-னா.)—மனை—மனையாளது, மாட்சி—நற்குணங்ற செய்கைகளை, மங்கலம்—(ஒருவனுக்கு) நன்மை(யாம்,) என்ப-

என்றுசொல்லுவார்; நல்மக்கள்பேறு - நல்லபுதல்வராப் பெறுதலை, அதன் - அவற்றிற்கு, நல் கலன் - நல்ல ஆயரணம், (என்ப) - என்று சொல்லுவார்.

**60.** The excellence of a wife is the good of her husband ; and good children are the jewels of that goodness.

### எ.ம். அதி—புதல்வராப்பெறுதல்.

அஃதாவது இருபிறப்பாளர் மூவரானும், இயல்பாக இறுக்கட்படைக் கடன்மூன்றாண்டுள்ள முனிவர் கடன் கேள்வியானும், தேவர்கடன் வேள்வியானும், தென்புலத்தார்கடன் புதல்வராப் பெறுதலானும் அல்லது இறுக்கப்படாமையின், அக்கடனிறுத்தற்பொருட்டு என்மக்களைப்பெறுதல். அதிகாரமுறைமை மேலேபெறப்பட்டது.

**க.** பெறுமவற்றுள் யாமறிவ தில்லை யறிவறிந்த மக்கட்பேரல்ல பிற

(பரி-ஞா.) எ-து,—இருவன் பெறும் பேறுகளுள் அறிய வேண்டுவன அறிதற்குரிய மக்களைப்பெறுதல் அல்லது பிறபேறுகளை யாமதிப்பதில்லை, எ-து.

அறிவுதென்பது அறிதலைச்செய்வதென அத்தொழில்மே ணின்றது. காரணமாகிய உரிமை காரியமாகிய அறிதலைப்பயங்தே விடுமாதலான், அத்துணிவுபற்றி அறிந்தவென இறந்தகாலத்தாற் கூறினார். அறிவுறிந்த என்ற வதஞன் மக்களென்னும்பெயர் பெண் கெழித்துஉள்ளது. இதனாற் புதல் வர்ப்பேற்றினது சிறப்புக் கூறப்பட்டது.

(தெ-ப-ஞா.)—பெறும் அவற்றுள் - (இருவன்) பெறும் பேறுகளுள், அறிவுஅறிந்த - அறியவேண்டுமைவைகளை அறிதற்குரிய, மக்கள் பேறு அல்லது-புதல்வராப் பெறுதலைஅல்லது, பிற-மற்றைப்பேறுகளை, யாம் - நாம், அறிவுது இல்லை - மதிப்பதில்லை.

**61.** Among all the benefits that may be acquired, we know no greater benefit than the acquisition of intelligent children.

**2.** எழுபிறப்புங் தீயவை தீண்டா பழிபிறங்காப் பண்புடை மக்கட் பெறின்.

(பரி-ஞா.) எ-து,—வினைவயத்தாற் பிறக்கும் பிறப்பேழின்கண்ணும் ஒருவனைத் துன்பங்கள் சென்றடையா, பிறராற் பழிக்கப்படாத நற்குணங்களையடைய புதல்வராப் பெறுவனுயின், எ-து.

அவன் தீவினை வளராது தேய்தற்குக் காரணமாகிய நல்வினைகளைச் செய்யும் புதல்வராப் பெறுவனுயின் என்றவாரூயிற்று. பிறப்பேழாவன “ஊர்வ பதினெண்ணா மொன்பது மானுட, நீர்ப்பறவை நாற்காலோர் பப்பத்தாஞ் - சிரிய, பந்தமாங் தேவர் பதினை லயன்படைத்த, வந்தமில்சிர்த் தாவரா லைக்கு.” தங்கத்தாயர்தீவினை தேய்தற்பொருட் டவராநோக்

கிட புதல்வர்செய்யுங் தானதருமங்கட் கவர் நற்குணங் காரணமாகவின், பண்பென்னுங் காரணப்பெயர் காரியத்தின்மேனின்றது.

(தெ-ப-ா.)—பழிபிறங்கா - (பிறரால்) பழிக்கப்படாத, பண்பு உடைய - நற்குணங்களையுடைய, மக்கள்பெறின் - புதல்வராப் பெறுவானுயின், எழுபிறப்பும் - (வினைவசத்தினால் உண்டாகிற) எழுவகைப்பட்ட பிறப்பிலும், தீயவை - துன்பங்கள், தீண்டா - அடையாவாம்.

62. The evils of the seven births shall not touch those who obtain children of a good disposition, free from vice.

ஈ. தம்பொரு ளென்பதம் மக்க ளவர்பொரு டந்தம் வினையான் வரும்.

(பரி - ணா.) எ-து,-தம்புதல்வராத் தம்பொருளென்று சொல்லுவர் அறிந்தோர்; அப்புதல்வர் செய்தபொருள் தம்மைநோக்கி அவர் செய்யு கல் வினையானே தம்பால்வரும் ஆதலான், எ-து.

தங்தம் வினையென்பழித் தொக்குவின்ற ஆறும் வேற்றுமை “முருக எனது குறிஞ்சிவிலம்” என பழிப்போல, உரிமைப்பொருட்கள்வந்தது. பொருள்செய்தமக்களைப் பொருளென உபசரித்தார். இவை மிரண்டுபாட்டா ஜூம் நன்மக்களைப் பெற்றார் பெற மறுமைப்பயன் கூறப்பட்டது.

(தெ - ப - ணா.)—தம்மக்கள் - தம்முடைய புதல்வரா, தம் பொருள் - தம்முடைய பொருள்கள், என்ப - என்று சொல்லு வார், (அறிந்தோர்); அவர்பொருள் - அப்புதல்வர் சம்பாதித்த பொருள்கள், தம்தம் வினையான் - தம்மைக்குறித்து அவர்செய்யும் கல்வினையினாலே, வரும் - (தம்மிடத்து) உண்டாகும், (ஆதலால்.)

63. Men will call their sons their wealth, because it flows to them through the deeds which they (sons) perform on their behalf.

ஈ. அமிழ்தினு மாற்ற வினிதேதம் மக்கள் சிறுகை யளாவிய கூழ்.

(பரி - ணா.) எ-து,-சுவையான் அமிழ்தத்தினு மிகவினிமை யுடைத்து, தம்மக்களது சிறுகையான் அளாவப்பட்ட சோறு, எ-று.

சிறுகையான் அளாவலாவது “இட்டுக் தொட்டுங் கவ்வியுங் துழந்து, நெய்யுடையதிசின் மெய்ப்பட விதிர்த்தல்.”

(தெ-ப-ா.)—தம்மக்கள் - தம்முடையமக்களது, சிறுகை-சிறியகைகளால், அளாவிய - அளையப்பட்ட, கூழ் - சோறுந்து, அமிழ்தினும் - (சுவையினால்மிகுந்த) அமிர்தத்தினும், ஆற்றினிது - மிகவும் இனிமையையுடையதாம்.

64. The rice in which the little hand of their children has dabbled will be far sweeter (to the parent) than ambrosia.

ஞ. மக்கண்மெய் தீண்ட ஹடற்கின்ப மற்றவர்  
சொற்கேட்ட லின்பஞ்செஷிக்கு.

(பரி-ா.) எ-து,—ஒருவன் மெய்க்கின்பமாவது மக்களது மெய்யைத்  
தீண்டுதல் ; செவிக்கின்பமாவது அவரது சொல்லைக்கேட்டல், எ-று.

மற்று-வினைமாற்று. மக்களது மழலைச் சொல்லேதன்றி அவர் கற்றறி  
வடையராய்ச் சொல்லுங் சொல்லும் இன்பமாகவின், பொதுப்படச் சொ  
ல்லென்றார். தீண்டல் கேட்டலென்னுங் காரணப் பெயர்கள் ஈண்டுக் காரி  
யங்களின்மே னின்றன.

(தெ-ப-ா.)—ஹடற்கு (ஒருவனது) உடம்புக்கு, இன்பம்-  
இன்பமாவது, மக்கள் - மக்களது, மெய் - உடம்பை, தீண்டல் -  
தொடுதல்; செவிக்கு - (அவனது) காதுக்கு, இன்பம் - இன்ப  
மாவது, அவர் - அவரது, சொல் - சொற்களை, கேட்டல் - கேட்  
குதல்.

65. The touch of children give pleasure to the body and the  
hearing of their words, pleasure to the ear.

கூ. குழலினிதி யாழினி தென்பதம் மக்கண்  
மழலைச் சொற் கேளா தவர்.

(பரி-ா.) எ-து,—குழலிசை யினிது யாழிசையினி தென்று சொல்  
அவர், தம்புதல்வருடைய குதலைச் சொற்களைக் கேளாதவர், எ-று.

குழல் யாழ் என்டன ஆகுபெயர். கேட்டவர் அவற்றினு மழலைச் சொல்  
இனி தென்பொன்பது குறிப்பெச்சம். இனிமைமிகுதிபற்றி மழலைச் சொல்  
லைச் சிறப்புவகையானுங் கூறியவாறு. இவை மூன்றுபாட்டானும் இம்மைப்  
பயன்கூறப்பட்டது.

(தெ-ப-ா.) தம்மக்கள் - தம்முடைய புதல்வரது, மழலைச்  
சொல் - குதலைச் சொற்களை, கேளாதவர்-கேளாதவர்கள், குழல்-  
புள்ளாங் குழலினிசை, இனிது - இன்பந்தருவது, யாழ் - வீஜை  
யினிசை, இனிது - இன்பந்தருவது, என்ப - என்றுசொல்லுவர்.

66. “The pipe is sweet, the lute is sweet,” say those who have not  
heard the prattle of their own children.

எ. தந்தை மகற்காற்று நன்றி யவையத்து  
முந்தி யிருப்பச் செயல்.

(பரி-ா.) எ-து,—தந்தை புதல்வனுக்குச் செய்ய நன்மையாவது  
கற்றார் அவையத்தின்கண் அவரினு மிக்கிருக்குமாறு கல்வியுடையனுக்கு  
தல், எ-று.

பொருளுடைய னக்குதன் முதலியன துன்பம் பயத்தவின், நன்மை  
யாகாவென்பது கருத்து. இதனாற் றந்தை கடன் கூறப்பட்டது.

(தெ-ப-ா.)—தந்தை - தகப்பனைவன், மகற்கு - புத  
ல்லனுக்கு, ஆற்றும்-செய்யத்தகும், நன்றி - நன்மையாவது,

அவையத்து-(கற்றவரது) சபையில், முங்கி இருப்ப- (அவரினும்) மேற்பட்டிருக்க, செயல்-(கல்வியை யுடையவன்) ஆக்குதலாம்.

67. The benefit which a father should confer on his son is to give him precedence in the assembly of the learned.

அ. தம்மிற்றம் மக்களிலும் அறிவுடைமை மாங்கிலத்து மன்னுயிர்க்கெல்லா மினிது.

(பரி-ஈ.) எ-து.—தம்மக்களது அறிவுடைமை பெரியாங்கிலத்து மன்னு சின்றவுயிர்க்கெல்லாக் தம்மிற்றம் இனிதாம், எ-று.

ஈண்டறிவென்றது இயல்பாகிப் பெரிவோடு கூடிய கல்வியறிவு. மன்னுயிரென்றது ஈண்டறிவுடையார்மே னின்றது; அறிவுடைமைகள் டின் புதுதற்குரியவர் அவராகவின். இதனால் நங்கதையிறும் அவையத்தார் உவப்பரான்பது கூறப்பட்டது.

(தெ-ப-ஈ.)—தம்மக்கள் - தம்மக்களது, அறிவு உடைமை - அறிவுடையரா யிருக்கையானது, மாங்கிலத்து - பெரியாங்கிலத்தில், மன்னு - நிலைபெற்ற, உயிர்க்கு எல்லாம் - மக்களுயிர்க்கெல்லாம், தம்மின் - தமக்கின்பந்தருவதினும், இனிது - இனிதாயிருக்கும்.

68. That their children should possess knowledge is more pleasing to all men of this great earth than to themselves.

க. ஈண்ற பொழுதிற் பெரிதுவக்குஞ் தன்மகனைச் சான்றே னெனக்கேட்ட தாய்.

(பரி-ஈ.) எ-து.—தான் பெற்றபொழுதை மகிழ்ச்சியினுமிசமகிழும், தன்மகனைக் கல்விகேள்விகளால் நிறைந்தானென் றறிவுடையார் சொல்லக்கேட்டதாய், எ-று.

கவானின்சட்கண்ட பொது வுவகையிறும் சால்புடைய னெனக்கேட்ட சிறப்புவகை பெரிதாகவின் பெரிதுவக்கு மெனவும், பெண்ணியல்பாற் றுஞக அறியாமையின் கேட்டதா யெனவங்குறினார். அறிவுடையாரோன்பது வருவிக்கப்பட்டது, சான்றே னென்றாக குரியவர் அவராகவின். தாயுவகைக் களவுயின்மையின் அஃதிதனால் பிரித்துக் கூறப்பட்டது.

(தெ-ப-ஈ.)—தன் மகனை - தன் புதல்வனை, சான்றேன் என - (கல்விகேள்விகளினால்) நிறைந்தோனென்று (அறிவுடையோர்) சொல்ல, கேட்ட தாய் - (அதனைக்) கேட்ட தாயானவள், ஈண்றபொழுதின் - பெற்றகாலத்தினும், பெரிது உவக்கும் - மிக மகிழ்வாள்.

69. The mother who hears her son called "a wise man" will rejoice more than she did at his birth.

க. மகன்றங்கைக் காற்று முதலி யிவன்றங்கை  
யென்னேற்றுன் கொல்லெனுஞ் சொல்.

(பரி-ஈ.) எ-து,—கல்வியடைய னக்கிய தங்கைக்கு மகன் செய்யுங் கைம்மாருவது தன்றிவும் ஒழுக்கமுங் கண்டார் இவன்றங்கை இவளைப் பெறுதற் கென்ன தவஞ்செய்தான்கொல்லோ என்று சொல்லுஞ் சொல்லை நிகழ்த்துதல், எ-று.

சொல்லென்பது நிகழ்த்துதலாகிய தன்காரணக் தோன்ற வின்றது. நிகழ்த்துதல் - அங்கனஞ் சொல்ல ஒழுகுதல். இதனாற் புதல்வன் கடன் கூறப்பட்டது.

(தெ-ப-ஈ.)—தங்கைக்கு - (தன்னைக் கல்வி யடையவனுக்கிய) தகப்பனுக்கு, மகன்-புதல்வன், ஆற்றும் - செய்யும், உதவிஏதிர் நன்றியானது, (தன்னறிவையும் ஒழுக்கத்தையும் கண்டவர்) இவன்-இவனது, தங்கை - தகப்பன், (இவளைப் பெறுதற்கு) என் - என்னதவத்தை, கோற்றுன்கொல் - செய்தானே, என் ஆம் - என்கிற, சொல் - சொல்லை, (உண்டாக்குதலாம்.)

70. (So to act) that it may be said “by what great penance did his father beget him,” is the benefit which a son should render to his father.

### அ-ம். அதி—அன்புடைமை:

அஃதாவது அவ்வாழ்க்கைத் துணையும் புதல்வரு முதலிய தொடர் புடையார்கட் காதல் உடையனுதல். அதிகாரமுறைமையும் இதனுணேவிளங்கும். இல்லறம் இனிது நடத்தலும் பிறவுயிர்கண்மேல் அருள்பிறத்தலுமான் பின்பயனுதவின் இது வேண்டப்பட்டது. வாழ்க்கைத் துணைமேல் அன்பில் வழி இல்லறம் இனிது நடவாமை, “அறவோர்க் களித்தலு மந்தண ரோம் பறுங், துறவோர்க் கெதிர்தலுங்கொல்லோர் சிறப்பின, விருந்தெதிர் கோட ஹமிழந்த வென்னை” என்பதனும், அதனாலருள் பிறத்தல், “அருளென்னு மன்பீன்குழவி” என்பதனும் அறிக்.

க. அன்பிற்கு முன்டோ வடைக்குந்தா மார்வலர்  
புன்கணீர் பூச நரும்.

(பரி-ஈ.) எ-து,—அன்பிற்கும் பிறரறியாம லடைத்துவைக்குந் தா முன்தோ? தம்மா லன்புசெய்யப் பட்டாரது துண்பங்கண்டுழி அன்புடையார் கண்பொழிகின்ற புல்லியகண்ணோ உண்ணின்ற அன்பினையெல்லா ரும் அறியத்தாற்றும் ஆதலான், எ-று.

உம்மை சிறப்பின்கண் வந்தது. ஆர்வலரது புன்மை கண்ணீர்மேலேற் றப்பட்டது. காட்சியளவைக் கெய்தாதாயினும் அனுமான அளவையான் வெளிப்படு மென்பதாம். இதனால் அன்பினதுண்மை உனர்த்தப்பட்டது.

(தெ-ப-ஈ.)—ஆர்வலர் - அன்புடையாரது, புல் கண் நீர்- புல்லிய கண்ணோ, பூசல்தரும் - (அன்பை யாவரும் அமியத்) தாற்றும்; (ஆதலால்), அன்பிற்கும் - அன்பினுக்கும், அடைக

கும் - (பிறர் அறியாமல்) அடைத்துவைக்கும், தாழ் - தாழ்ப் பாள், உண்டோ - உள்தோ.

71. Is there any fastening that can shut in love? Tears of the affectionate will publish the love that is within.

2. அன்பிலா ரொல்லாங் தமக்குரிய ரன்புடையா  
ரொன்பு முரியர் பிறர்க்கு.

(பரி-நா.) எ-து,—அன்பிலாதார் பிறர்க்குப் பயன்படாமையின் எல்லாப் பொருளானும் தமக்கேஉரியர்; அன்புடையார் அவற்றுனே அன்றித் தம்முடம்பானும் பிறர்க்குரியர், எ-று.

ஆனாருபுகஞும் பிரிசிலை ஏகாரமும் விகாரத்தாற் ஜெக்கன். என்பு-ஆகுபெயர். என்புமுரியராதல் தன்னகம் புக்க குறுநடைப்புறவின் றகுதி கண் டஞ்சித் துலைபுக்கோன் முதலாயினார்கட் காண்க.

(தெ-ப-நா.) அன்பு இலார் - (உயிர்களிடத்து) அன்பு இல்லாதார், (பிறர்க்குப்பயன்படாமையால்) எல்லாம் - எல்லாப்பொருள்களாலும், தமக்கு - தமக்கே, உரியர் - உரியவராவார்; அன்பு உடையார்-அன்புடையவர், (அவைகளாலே மாத்திரமல்லாமல்) என்பும் - (தம்) உடம்பாலும், பிறர்க்கு-மற்றவர்களுக்கு, உரியர்-உரியவராவார்.

72. Those who are destitute of love appropriate all they have to themselves; but those who possess love consider even their bones to belong to others.

ஈ. அன்போ டியைந்த வழக்கென்ப வாருயிரக் கென்போ டியைந்த தொடர்பு.

(பரி-நா.) எ-து,—பெறுதற்கரிய மக்கஞுயிரக் குடம்போ இண்டாகிய தொடர்ச்சியினே அன்போடு பொருந்துதற்கு வந்த நெறியின் பயனென்று சொல்லுவர் அறிந்தோர், எ-று.

பிறப்பின தருமை பிறந்த வயிர்கண்மேல் ஏற்றப்பட்டது. இயைந்த வென்ப துபசார வழக்கு. வழக்கு-ஆகுபெயர். உடம்போ டியைந்தல்லது அன்புசெய்ய லாகாமையின், அது செய்தற் பொருட் டித்தொடர்ச்சிக் குள் தாயிற்றென்பதாம். ஆகவே, இத்தொடர்ச்சிக்குப்பயன் அன்புடைமையென்றுயிற்று.

(தெ-ப-நா.) ஆர் உயிர்க்கு - பெறுதற்கரிய மனிதருயிரக்கு, என்போடு-உடம்போடு, இயைந்த - உண்டாகிய, தொடர்பு-சம்பந்தத்தை, அன்போடு - அன்புடன், இயைந்த - பொருந்துதற்கு வந்த, வழக்கு - வழியின்பயனாகும், என்ப - என்று (அறிந்தோர்) சொல்லுவர்.

73. They say that the union of soul and body in man is the fruit of the union of love and virtue (in a former birth).

ச. அன்பீனு மார்வ முடைமை யதுவீனு  
நண்பென்னு நாடாச் சிறப்பு.

(பரி-ா.) எ-து,—ஒருவனுக்குத் தொடர்புடையார்மாட்டுச் செய்த  
அன்பு அத்தன்மையாற் பிறர்மாட்டும் விருப்ப முடைமையைத்தரும்; அவ்விருப்பு  
முடைமைதான் இவற்குப் பகையும் நொதுமலும் இல்லையாய் யாவரு  
நண்பென்று சொல்லப்படும் அளவிறந்த சிறப்பினைத்தரும், எ-று.

உடைமை-உடையனாக தன்மை. யாவரு நண்பாதல் எல்லாப் பொரு  
ஞுமெய்துதற் கேதுவாகவின், அதனைநாடாச் சிறப்பென்றார்.

(தெ-ப-ா.)—அன்பு - (மனைவிமக்கள் முதலியோரிடத்  
துச்செய்யும்) அன்பானது, ஆர்வம் உடைமை - (பிறரிடத்தே)  
ஆசையையுடையனு யிருக்கையை, ஈனும்- (ஒருவனுக்குத்) தரும்;  
அது - அவ்விருக்கையானது, நண்புள்ளனும் - (இவனுக்கு யா  
வரும்) நட்பினொன்று சொல்லப்படுகிற, நாடாச்சிறப்பு - அளவிறந்தசிறப்பை, ஈனும்-தரும்.

74. Love begets desire: and that (desire) begets the immeasurable  
excellence of friendship.

ஞ. அன்புற் றமர்ந்த வழக்கென்ப வையகத்  
தின்புற்று கொய்துஞ் சிறப்பு.

(பரி-ா.) எ-து,—அன்புடையராய் இல்லறத்தோடு பொருந்திய செ  
றியின்பயனென்று சொல்லுவர் அறிக்தோர், இவ்வுலகத்து இல்லாழக்கைக்  
கணின்று இன்பனுக்கர்ந்து அதன்மேற் றுறக்கத்துச் சென்றெற்றும் பேரின்  
பத்தினை, எ-று.

வழக்கு-ஆகுபெயர். இல்லாழக்கைக்கணின்று மனைவியோடும் மக்க  
ளோடும் ஒக்கலோடுக்கூடி யின்புற்றார் தாஞ்செய்த வேள்வித்தொழிலாற்  
றேவராய் ஆண்டும் இன்புறுவராகவின், இன்புற்று கொய்துஞ் சிறப்பென்றார்.  
தவத்தாற் றுன்புற் றெய்துங் துறக்க இன்பத்தினை ஈண்டும் இன்புற்  
றெய்துதல் அன்பானேஅன்றி இல்லையென்பதாம்.

(தெ-ப-ா.)—வையகத்து-இவ்வுலகத்தில், இன்பு உற்றர்-  
(இல்லாழக்கையில்) இன்பத்தை அனுபவித்தவராகி, எய்தும் -  
(பின்பு விண்ணலுவகத்திற்சென்று) அடையும், சிறப்பு - பேரின்ப  
த்தை, அன்பு - அன்பை, உற்று - உடையராகி, அமர்ந்த-(இல்  
றறத்தோடு) பொருந்திய, வழக்கு - வழியின்பயன், என்ப-என்று  
சொல்லுவர் (அறிக்தோர்.)

75. They say that the felicity which those who, after enjoying the  
pleasure (of the conjugal state) in this world, obtain in heaven is the  
result of their domestic state imbued with love.

சு. அறத்திற்கே யன்புசார் பென்ப வறியார்  
மறத்திற்கு மஃதே துணை.

(பரி-ா.) எ-து,—அன்பு துணையாவது அறத்திற்கே யென்று சொல்  
லுவர் சிலரறியார்; ஏனைமறத்திற்கும் அவ்வன்பே துணையாவது, எ-று.

ஒருவன்செய்த பகைமைபற்றி உள்ளத்து மறஷிகழுக்குதழி அவனை நடபாக்கக்ருதி அவன்மே ஸன்புசெய்ய அதுநீங்குமாகவின், மறத்தை நீக்குதற்குந் துணையாமென்பார், மறத்திற்கு மஃதே துணையென்றார், “துன்பத்திற்கியாரோ துணையாவார்” என்புழிப்போல. இவை ஜூந்துபாட்டாலும் அன்பினது சிறப்புக் கூறப்பட்டது.

(தெ-ப-ா.)—அறிபார் - அறியாதவர் (சிலர்), அன்பு-அன்பானது, அறத்திற்கு-தருமத்துக்கு, சார்பு-துணையாவது, என்ப-என்றுசொல்லுவார்; மறத்திற்கும் - பாவத்தை நீக்குதற்கும், அஃதே - அவ்வன்பே, துணை - துணையாவது.

76. The ignorant say that love is an ally to virtue only, but it is also a help to get out of vice.

ஏ. என்பி லதனை வெயில்போலக் காடுமே  
யன்பி லதனை யறம்.

(பரி-ா.) எ-து,—என்பில்லாத வடம்பை வெயில்காய்ந்தாற் போல க்காடும், அன்பில்லாத வுயிரை அறக்கடவுள், எ-று.

என்பில தென்பதனுன் உடம்பென்பதாலும், அன்பில தென்பதனுன் உயிரான்பதாலும் பெற்றாம். வெறுப்பின்றி எங்கும் ஒரு தன்மைத்தாகிய வெயிலின்முன் என்பில்லது தன்னியல்பாற் சென்று கெமோறுபோல, அத்தன்மைத்தாகிய அறத்தின்முன் அன்பில்லது தன்னியல்பாற் கெடு மென்பதாம். அதனைக் காடுமென வெயி வறங்களின்மே லேந்தினார், அவற்றிற்கும் அவ்வியல் புன்மையின். இவ்வாறு “அல்லவ்வ செய்தார்க் கறங்கூற்றம்” எனப் பிறருங் கூறினார்.

(தெ-ப-ா.)—என்பு இலதனை-எலும்பில்லாத வடம்பை, வெயில்போல-வெயில் (சுடுதல்) போல, அன்பு இலதனை - அன்பில்லாத வுயிரை, அறம் - அறக்கடவுள், காடும் - சுடுவான்.

77. Virtue will burn up the soul which is without love, even as the sun burns up the creature which is without bone, i. e. worms.

அ. அன்பகத் தில்லா வுயிர்வாழுக்கை வன்பாற்கண்  
வற்றன் மரங்களிர்த் தற்று.

(பரி-ா.) எ-து,—மனத்தின்கண் அன்பில்லாத வுயிர் இல்லறத்தோடு கூடிவாழுதல் வன்பாவின்கண் வற்றலாகியமரங்களிர்த்தாற்போலும், எ-று.

கூடா தென்பதாம். வன்பால்-வன்னிலம், வற்றலென்பது பால்வினங்கா அஃறினைப் படர்க்கைப்பெயர்.

(தெ-ப-ா.)—அன்பு அகத்து இல்லா உயிர் - மனதி லன் பில்லாத வுயிரானது, வாழுக்கை - (இல்லறத்தோடுகூடி) வாழுதலானது, வல் பாற் கண் - கடினமாகிய நிலத்தில், வற்றல்மரம்- ஹலர்க்கு மரமானது, தளிர்த்து அற்று - தளிர்த்தாற்போலும்.

78. The domestic state of that man whose mind is without love, is like the flourishing of a withered tree upon the parched desert.

கூ. புறத்துறுப் பெல்லா மெவன்செய்யும் யாக்கை யகத்துறுப் பன்பி வரக்கு.

(பரி-ஞா.) எ-து,-யாக்கை யகத்தின்கணின்று இல்லறத்திற் குறுப் பாகிய அன்புடையர் அல்லாதார்க்கு ஏஜைப் புறத்தின்கணின்று உறுப்பாவன எல்லாம் அவ்வறஞ் செய்தற்கண் என்னவுதவியைச் செய்யும், எ-று.

புறத்துறுப்பாவன—இடதும் பொருளும் ஏவல்செய்வாரு முதலாயின. துணையோடு கூடாதவழி அவற்றூற் பயனின்மையின், எவன் செய்யுமென்றார். உறுப்புப்போறவின் உறுப்பெனப் பட்டன. யாக்கையிற் கண் முதலிய வறுட்புக்களெல்லாம் என்னபயனைச் செய்யும் மனத்தின்கண் உறுப்பாகிய அன்பில்லாதார்க்கென்று உரைப்பாரமூனர். அதற்கில்லறத்தோழியாதும் இயையாமை அறிக்.

(தெ-ப-ஞா.)—யாக்கை அகத்து - உடம்பி னகத்திலேநின்று, உறுப்பு - (இல்லறத்துக்கு) அங்கமாகிய, அன்பு இலவர்க்கு-அன்பேல்லாதவர்க்கு, புறத்து - மற்றைப் புறத்திலேநின்று, உறுப்பு எல்லாம் - அங்கமாவனவெல்லாம், எவன் - (அவ்வறஞ் செய்தவிலே) என்னவுதவியை, செய்யும்—.

79. Of what avail are all the external members (of the body) to those who are destitute of love, the internal member.

கா. அன்பின் வழிய துயிர்நிலை யஃஂதிலார்க் கென்புதோல் போர்த்த வுடம்பு.

(பரி-ஞா.) எ-து,-அன்புமுதலாக அதன்வழிநின்ற வடம்பே உயிர்கின்ற வடம்பாவது; அங்வன்பில்லாதார்க்குள்வான வடம்புகள் என்பினைத் தோலாற் போர்த்தனவாம், உயிர்நின்றனவாகா, எ-று.

இல்லறம் பயவாமையின் அன்னவாயின. இவை நான்குபாட்டானும் அன்பில் வழிப்படுக் குற்றங் கூறப்பட்டது.

(தெ-ப-ஞா.)—அன்பின் வழிபது - அன்புமுதலாக அதன் வழிநின்ற உடம்பே, உயிர்நிலை-உயிர்நின்ற வடம்பாகும்; அஃஂது இலார்க்கு - அவ்வன்பில்லாதார்க்குள்ள, உடம்பு - உடம்புகளானவை, என்பு - எலும்பை, தோல்-தோலினால், போர்த்த-போர்க்கப்பட்டனவாம் [உயிர்நின்றவுடம்பாகா].

80. That body alone which is inspired with love, contains a living soul: if void of it, (the body) is bone overlaid with skin.

கூ-ம். அதி-விருந்தோம்பல்.

அஃஂதாவது இருவகை விருந்தினாயும் புறந்தருதல். தென்புலத்தார் முதலிய ஜம்புலத்துண் முன்னைய இரண்டும் கட்புலனுகாதாகா ஸினைக்கு செய்வன ஆகலானும், பின்னைய இரண்டும் பிறர்க்கீத லன்மையானும், இடையின்ற விருந்தோம்பல் சிறப்புடைத்தாப் புறலறக்கட்கு முதலாயிற்று. வேறுகாத அன்புடை யிருவர்க்கு அல்லது செய்யப்படாமையின், இஃஂதன்புடைமையின் பின்வைக்கப்பட்டது.

க. இருந்தோம்பி யில்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு.

(பரி-னா.) எ-து,—மனீவியோடும் வனத்திற்செல்லாது இல்லின்கணிருந்து பொருள்களைப் போற்றிவாழுஞ் செய்கையெல்லாம் விருந்தினாப்பேணி அவர்க் குபகாரஞ் செய்தற்பொருட்டு, எ-று.

எனவே, வேளாண்மைசெய்யாவழி இல்லின்கணிருத்தலும் பொருள் செய்தலும் காரணமாக வருஞ் துன்பச் செய்கைகள்கெல்லாம் பயனில்லை என்பதாம்.

(தெ-ப-னா.)—(மனீவியோடுங் காட்டினிடத்தே செல்லாமல்) இல் - இல்லினிடத்தே, இருந்து—, ஓம்பி-(பொருள்களைக்) காப்பாற்றி, வாழ்வது எல்லாம்-வாழுஞ் செய்கையெல்லாம், விருந்து - விருந்தினார், ஓம்பி - உபசரித்து, வேளாண்மை - உபகாரத்தை, செய்தல் பொருட்டு - (அவருக்குச்) செய்தற் பொருட்டாம்.

81. The whole design of living in the domestic state and laying up (property) is (to be able) to exercise the benevolence of hospitality.

## 2. விருத்து புறத்தகாத் தானுண்டல் சாவா மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று.

(பரி-னா.) எ-து,—உண்ணப்படும் பொருள் அமிர்தமே யெனினும் தன்னைநோக்கி வந்த விருந்து தன் இல்லின் புறத்தகாத் தானே உண்டல் விரும்புதன் முறைமை உடைத்தன்று, எ-று.

சாவாமருந்து-சாவாமைக்குக் காரணமாகிய மருந்து. விருந்தின்றியே ஒருகாற் றனுண்டலைச் சாவா மருந்தென்பார் உளராயினும் அதனை ஒழிக வென் றுபாப்பினும் அகமயும். இவையிரண்டுபாட்டானும் விருந்தோம் பவின் சிறப்புக்கூறப்பட்டது.

(தெ-ப-னா.)—(உண்ணப்படும்பொருள்) சாவாமருந்து எனினும் - அமிர்தமாயினும், விருந்து - (தன்னை நோக்கிவந்த) விருந்தினர், புறத்து ஆக - (தன்வீட்டின்) புறத்திருக்க, தான் உண்டல்-தானே யுன்னுதல், வேண்டல் பாற்று அன்று-விரும் பப்படு முறைமையை யுடையதன்றும்.

82. It is not fit that one should wish his guests to be outside (his house) even though he were eating the food of immortality.

## ந. வருவிருந்து வைகலு மோம்புவான் வாழ்க்கை பருவந்து பாழ்படுத வின்று.

(பரி-னா.) எ-து,—தன்னைநோக்கி வந்தவிருந்தை நாடோறும் புறந்தருவானது இல்லாம்க்கை நல்குரவான் வருந்திக் கெடுதவில்லை, எ-று.

நாடோறும் விருந்தோம்புவானுக்கு அதனாற்பொருள் தொலையாது மேன்மேற் கிளாக்குமென்பதாம்.

(தெ-ப-னா.)—வரு விருந்து - (தன்னைநோக்கி) வந்தவிருந்தை, வைகலும் - நாள்தோறும், ஓம்புவான் - உபசரிப்பவனது,

வாழ்க்கை - இல்வாழ்க்கையானது, பருவந்து - (வறுமையால்) வருங்கி, பாழ் படுதல் இன்று - கெடுதலை யடைவதில்லை.

83. The domestic life of the man that daily entertains the guests who come to him, shall not be laid waste by poverty.

ச. அகனமர்ந்து செய்யா ஞறையு முகனமர்ந்து  
நல்விருந்தோம்புவா னில்.

(பரி-ஞா.) எ-து, — திருமகள் மனமகிழ்ந்து வாழாசிற்கும், முகம் இனியனும்த் தக்கவிருந்தினாப் பேணுவானது இல்லின்கண், எ-று.

மனமகிழ்தற்குக் காரணம் தன்செல்வம் நல்வழிப்படுதல். தகுதி லா னவொழுக்கங்களான் உயர்தல். பொருள்கிளைத்தற்குக் காரணங் கூறிய வாறு.

(தெ-ப-ஞா.) — முகன் அமர்ந்து - முகம் இனியனும், நல்விருந்து-தகுந்த விருந்தினா, ஒம்புவான்-காப்பவனது, இல்-வீட் டில், செய்யாள் - திருமகள், அகன் அமர்ந்து - மனமகிழ்ந்து, உறையும் - வாழ்ந்துகொண்டிருப்பாள்.

84. Lakshmi with joyous mind shall dwell in the house of that man who with cheerful countenance entertains the good as guests.

ஞி. வித்து மிடல்வேண்டுங் கொல்லோ விருந்தோம்பி  
மிச்சின் மிசைவான் புலம்.

(பரி-ஞா.) எ-து, — முன்னே விருந்தினா மிசைவித்துப் பின் மிக்க தனைத் தான் மிசைவானது விளைபுலத்திற்கு வித்திடுதலும் வேண்டுமோ, வேண்டா, எ-று.

கொல்லென்பது அசைகிலை. தானே விளையுமென்பது குறிப்பெச்சம். இவைமூன்றுபாட்டானும் விருந்தோம்புவார் இம்மைக்கண் எய்தும் பயன் கூறப்பட்டது.

(தெ-ப-ஞா.) — விருந்தோம்பி - (முன்னே) விருந்தினா யுண்பித்து, மிச்சில் - மிகுதியை, மிசைவான் - (பின்) உண்பவ னது, புலம் - விளைநிலத்துக்கு, வித்தும் - விதையும், இடல்-இடு தலும், வேண்டுங்கொல் - வேண்டுமோ.

85. Is it necessary to sow the field of the man who having feasted his guests eats what may remain?

சூ. செல்விருந்தோம்பி வருவிருந்து பார்த்திருப்பா  
னல்விருந்து வானத் தவர்க்கு.

(பரி-ஞா.) எ-து, — தன்கட்சென்ற விருந்தைப் பேணிப் பின் செல்லக் கடவ விருந்தைப் பார்த்துத் தான் அதனேடு உண்ணிருப்பான் மறு பிறப்பிற் நேவனும் வானிலுள்ளார்க்கு நல்விருந்தாம், எ-று.

வருவிருந்தென்பது இடவழுவமைதி. நல்விருந்து-எய்தாவிருந்து. இத அன் மறுமைக்கணைய்தும்பயன் கூறப்பட்டது.

(தெ-ப-ா.)—செல்விருந்து - (தன்னிடத்தே) வங்கவிருந்தை, ஒம்பி - உபசரித்து, வருவிருந்து - (பின்) வருமவிருந்தை, பார்த்து - எதிர்நோக்கி, இருப்பான் - (தான் அதனேடின்ன) இருப்பவன், (மறுபிறப்பிலே தேவனுய்), வானத்தவர்க்கு-வாளி அவள்ளவருக்கு, நல்விருந்து - நல்விருந்தாவான்.

86. He who, having entertained the guests that have come, looks out for others who may yet come, will be a welcome guest to the inhabitants of heaven.

எ. இனைத்துணைத் தென்பதொன் மில்லை விருந்தின் ருணைத்துணை வேள்விப் பயன்.

(பரி-ா.) எ-து,—விருந்தோம்பலாகிய வேள்வியின்பயன் இன்ன வளவிற்றென்பதோ ரளவுடைத்தன்று; அதற்கு அவ்விருந்தின் ரகுதியள வே அளவு, எ-று.

\* ஜம்பெருவேள்வியி னென்றாகவின் வேள்வியென்றும், பொருளாவ “தான்சிறி தாயினுங் தக்கார்கைப் பட்டக்கால், வானசிறிதாப் போர்த்து விடும்” ஆகவின், இனைத்துணைத்தென்ப தொன்றில்லையென்றுங் கூறினார். இதனால் இருமையும் பயத்தற்குக் காரணங் கூறப்பட்டது.

(தெ-ப-ா.)—வேள்விப்பயன் - (விருந்தினாயுபசரித்தலாகிய) வேள்வியினதுபயன், இனைத்துணைத்து என்பது-இன்ன அளவினையுடைய தென்பதாகிய, ஒன்று இல்லை-ஒரளவினையுடையதன்று; விருந்தின்-அவ்விருந்தினது, துணை - (தகுதி) அளவே, துணை - (அதற்கு) அளவாம்.

87. The advantages of benevolence cannot be measured : the measure (of the virtue) of the guests (entertained) is the only measure.

ஏ. பரிந்தோம்பிப் பற்றற்றே மென்பர் விருந்தோம்பி வேள்வி தலைப்படா தார்.

(பரி-ா.) எ-து,—நிலையாப்பொருளை வருந்திக்காத்துப் பின் அதனை யிழுந்து இதுபொழுது யாம் பற்றுக்கோடில் மாயினேம் என்றிரங்குவர் அப்பொருளான் விருந்தினாயோம்பி வேள்விப்பயனையெய்தும் பொறி யிலாதார், எ-று.

“ஈட்டிய வொன்பொருளைக், காத்தலு மாங்கே கடுஞ்துன்பம்” ஆகவின், பரிந்தோம்பியென்றார். வேள்வி - ஆகுபெயர்.

(தெ-ப-ா.)—விருந்து - விருந்தினா, ஒம்பி - (நிலையாப்பொருளைக்கொண்டு) உபசரித்து, வேள்வி - அவ்வேள்விப்பயனை, தலைப்படாதார் - அடையும் அறிவிலாதவர், பரிந்து ஒம்பி - (அப்பொருளை) வருந்திக்காத்து, (பின்பு அதனையிழுந்து) பற்று அற்

\* ஜம்பெருவேள்வி—பிரம்யாகம்—வேதமோத்தல; தேவயாகம்—ஓம்மவளத்தல்; மானுடயாகம்—விருந்தோம்பல்; பிதிர்யாகம்—தீர்க்கடல் ரீல், பூதயாகம்—பவிபீதல்.

கேம் - (இப்போது) பற்றுக்கோ டில்லாதவராயினேம், என்பர்-  
என்றிரங்குவார்.

88. Those who have taken no part in the benevolence of hospitality  
shall (at length lament) saying, “we have laboured and laid up wealth  
and are now without support.

கூ. உடைமையு வின்மை விருந்தோம்ப லோம்பா  
மடமை மடவார்க ணுண்டு.

(பரி-ஷா.) எ-து,-உடைமைக்காலத்து இன்மையாவது விருந்தோம்  
பலை இகழும் பேதைமை; அஃப் தறிந்தார்மாட்டு உளதாகாது பேதையார்  
மாட்டேயுளதாம், எ-று.

உடைமை - பொருஞ்சுடையனங்தன்மை. பொருளாற்கொள்ளும் பய  
னை இழப்பித்து உடைமையை இன்மையாக்கவின், மடமையை இன்மை  
யாக உபசரித்தார். பேதைமையான் விருந்தோம்பலை யிகழின், பொருள்  
நின்றவழியும் அதனாற் பயனில்லையென்பதாம். இவையிரண்டுபாட்டானும்  
விருந்தோம்பாவழிப் படுங்குற்றங் கூறப்பட்டது.

(தெ-ப-ஷா.)—உடைமையுள்-(பொருள்) உடையராயிருக்  
குங்காலத்து, இன்மை - வறுமையாவது, விருந்தோம்பல் - விருந்  
தின்னா யுபசரித்தலை, ஓம்பா - இகழும், மடமை - பேதைமை  
யாகும்; (அது அறிந்தோரிடத் திராது) மடவார்கண் - அறிவிலா  
தவரிடத்து, உண்டு - உளது.

89. That stupidity which exercises no hospitality is poverty in the  
midst of wealth. It is the property of the stupid.

கா. மோப்பக் குழையு மனிச்ச முகந்திரிந்து  
நோக்கக் குழையும் விருந்து.

(பரி-ஷா.) எ-து,-அனிச்சப்பூ மோந்துழியன்றிக் குழையாது; விருந்  
தினர் முகம் வேறுபட்டு நோக்கக் குழைவர், எ-று.

அனிச்சம் - ஆகுபெயர். சேய்மைக்கட்கண்டுமி இன்முகமும், அது  
பற்றி நன்னியவழி இன்சொல்லும், அதுபற்றி உடன்பட்டவழி நன்றாற்ற  
லும் என விருந்தோம்புவார்க்கு இன்றியமையாத மூன்றாண், முதலாய  
இன்முகம் இல்வழிச் சேய்மைக்கண்ணே வாடி நிங்குதலின், தீண்டிய  
வழி அல்லது வாடாத அனிச்சப்பூவினும் விருந்தினர் மெல்லியவான்பதாம்.  
இதனால் விருந்தோம்புவார்க்கு முதற்கண் இன்முகம் வேண்டுமென்பது  
கூறப்பட்டது.

(தெ-ப-ஷா.)—அனிச்சம் - அனிச்சப்பூவானது, மோப்ப-  
மோந்தவிடத்தே, குழையும் - வாடும்; விருந்து - விருந்தினரான  
வர், முகம் திரிந்து - முகம் வேறுபட்டு, நோக்க - பார்க்க, குழை  
யும் - வாடுவர்.

90. As the Anicham flower fades in smelling, so fades the guest  
when the face is turned away.

### கா.ம். அதி-இனியவைகூறல்.

அஃதாவ்து மனத்தின்கண் உவகையை வெளிப்படுப்பனவாகிய இனிய சொற்களைச் சொல்லுதல். இதுவும், விருங்தோம்புவார்க்கு இன்றியமையா தாகவின், விருங்தோம்பவின்பின் வைக்கப்பட்டது.

**க. இன்சொலா லீர மளைஇப் படிறிலவாஞ் செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்.**

(பரி-ஈ.) எ-து,-இன்சொலாவன அன்போடு கலந்து வஞ்சனையிலவா யிருக்கின்ற அறத்தினை உணர்ந்தார்வாயிற் சொற்கள், எ-று.

ஆல்-அசைநிலை. அன்போடுகலத்தல் - அன்புடைமையைவெளிப்படுத்தல். படிறின்கை-வாய்மை. மெய்யுணர்ந்தார் நெஞ்சிற்கெல்லாஞ் செம்மையுடைத்தாய்த் தோன்றவின், செம்பொருளெனப்பட்டது. இலவாஞ் சொல்லென இயையும். வாயென வேண்டாது கூறினார், தீயசொற்பயிலா என்ப தறிவித்தற்கு. இதனால் இன்சொற்கிலக்கணங் கூறப்பட்டது.

(தெ-ப-ஈ.) இன்சொல் - இனிய சொற்களாவன, ஈரம் அளைஇ - அன்போடு கலந்து, படிறு இலஆும் - வஞ்சனை யில்லன வாயிருக்கின்ற, செம்பொருள் - அறத்தினை, கண்டார் - அறிந்தவரது, வாய்ச்சொல் - வாய்ச்சொற்களாகும்.

91. Sweet words are those which, imbued with love and free from deceit, flow from the mouth of the virtuous.

**உ. அகனமர்ந் தீதவி னன்றே முகனமர்ந் தின்சொல் னுகப் பெறின்.**

(பரி-ஈ.) எ-து,- நெஞ்சவங்து ஒருவற்கு வேண்டிய தொருபொருளைக் கொடுத்தவினும் நன்று, கண்டபொழுதே முகம்இனியனும் அதனேடு இனியசொல்லையு முடையனுகப் பெறின், எ-று.

இன்முகத்தோடுகூடிய இன்சொல் ஈதல்போலப் பொருள்வயத்ததன்றித் தன்வயத்ததாயினும், அறநெஞ்சகடையார்க்கல்லது இயல்பாக இன்மையின், அதனினும் அரிதென்னுங்கருத்தான், இன்சொலனுகப் பெறி வென்றார்.

(தெ-ப-ஈ.)—முகன் அமர்ந்து - (கண்டபொழுதே) முகமலர்ந்து, இன்சொலன் ஆக-(அதனேடு) இன்சொல்லையும் உடையவனுக, பெறின் - பெற்றால், (அது), அகன் அமர்ந்து - மனமகிழ்ந்து, ஈதவின் - (ஒருவனுக்கு வேண்டியதொருபொருளைக்) கொடுத்தவினும், நன்றே - நல்லதேயாம்.

92. Sweet speech with a cheerful countenance is better than a gift made with a joyous mind.

**ஈ. முகத்தா னமர்ந்தினிது கோக்கி யகத்தானு மின்சொ வினதே யறம்.**

(பரி-ஈ.) எ-து,-கண்டபொழுதே முகத்தான் விரும்பி இனிதாக கோக்கி, பின் நண்ணியவழி மனத்துடனுகிய இனியசொற்களைச் சொல்லுதலின்கண்ணதே அறம், எ-று.

நோக்கியென்னும் வினையெச்சம் இன்சொலென அடையடுத்து சின்ற முதனிலைத் தொழிற்பெயர் கொண்டது. ஈதவின்கண்ணதுஅன் ரென்ற வாறு. இவையிரண்டுபாட்டானும் இன்முகத்தோடு கூடியஇன்சொல் முன்னாரோ பினித்துக்கோடலின், விருந்தோம்புதற்கட் சிறந்ததென்பது கூறப்பட்டது.

(தெ-ப-ரா.)—அறம்-தருமமானது, முகத்தான் அமர்ந்து- (கண்டபோதே) முகத்தால் விரும்பி, இனிது நோக்கி-இனிதா கப்பார்த்து, (பின்சேர்ந்தவிடத்து) அகத்தான் ஆம்-மனத்துட னகிய, இன்சொலினதே - இனிய சொற்களைச் சொல்லுதலி னிடத்ததே.

93. Sweet speech, flowing from the heart, (uttered) with a cheerful countenance and sweet look, is true virtue.

ச. துன்புறூஉங் துவ்வாமை யில்லாகும் யார்மாட்டு  
மின்புறூஉ மின்சொ வவர்க்கு.

(பரி-ஞா.) எ-து,—எல்லார்மாட்டும் இன்பத்தை மிகுவிக்கும் இன்சொல்லை யுடையார்க்குத் துன்பத்தை மிகுவிக்கும் நல்குரவு இல்லையாம், எ-று.

நாமுதவியபொறிகள் சுவை முதலிய புலன்சளை நுகராமை உடை மையின், துவ்வாமையென்றார். யார்மாட்டும் இன்புறூஉ மின்சொலவர்க்குப் பகையும் நொதுமலு மின்றி உள்ளது நண்பேயாம், ஆகவே, அவர் எல்லாச்செல்வமும் எய்துவான்பது கருத்து.

(தெ-ப-ரா.)—யார்மாட்டும்-எல்லாரிடத்தும், இன்பு உறும்- இன்பத்தை மிகுவிக்கும், இன்சொ வவர்க்கு - இனிய சொற்களை யுடையவர்க்கு, துன்பு உறும் - துன்பத்தை மிகுவிக்கும், துவ்வாமை - வறுமையானது, இல்லாகும் - இல்லை.

94. Sorrow-increasing poverty shall not come upon those who use towards all, pleasure-increasing sweetness of speech.

ஞ. பணிவுடைய னின்சொல னத லொருவற்  
கணியல்ல மற்றுப் பிற.

(பரி-ஞா.) எ-து,—ஒருவனுக்கணியாவது தன்னுற் றுழப்புவோர்கள் தாழ்ச்சியுடையனுய் எல்லார்கண்ணும் இனியசொல்லையும் உடையனதல்; இவையிரண்டுமன்றி மெய்க்கணியும் பிறவனிகள் அணியாகா, எ-று.

இன்சொலனுதற் கினமாகவின், பணிவுடைமையும் உடன்கூறினார். மற்று-அசைங்கிலை. வேற்றுமையுடைமையாற் பிறவெனவும், இவை போலப் பேரழகுசெய்யாமையின் அல்லவெனவுங் கூறினார். இவையிரண்டுபொட்டானும் இனியவை கூறுவார்க்கு இம்மைப்பயன் கூறப்பட்டது.

(தெ-ப-ரா.)—ஒருவற்கு - ஒருவனுக்கு, அணி - ஆபரண மாவது, பணிவு உடையன் - (பெரியோரிடத்தே) வணக்கமுடையவனுகி, இன்சொலன் ஆதல்-(எல்லாரிடத்தும்) இனிய சொல்லை

யுடையவனுமிருக்கையாம்; பிற - (இவ்விரண்டு மல்லாமல் உடம் பில்அணியும்) மற்றை ஆபரணங்கள், அல்ல - ஆபரணங்களாகா.

95. Humility and sweetness of speech are the ornaments of a man ; all others are not (ornaments).

கூ. அல்லவை தேய வறம்பெருகு நல்லவை நாடி யினிய சொலின்.

(பரி-ரா.) எ-து,-பொருளாற் பிறர்க்கு நன்மை பயக்குஞ்சொற் களை மனத்தான் ஆராய்ந்து இனியவாக ஒருவன் சொல்லுமாயின், அவனுக்குப் பாவங்கள் தேய அறம் வளரும், எ-று.

தேய்தல் - தன்பகையாகிய அறம் வளர்தலின் தனக்குசிலையின்றி மெவிதல். “தவத்தின்முன் னில்லாதாம் பாவம்” என்பதுஉம் இப்பொருட்டு. நல்லவை நாடிச் சொல்லுங்காலுங் கடியவாகச்சொல்லின், அறனுகாதென்பதாம். இதனால் மறுமைப்பயன் கூறப்பட்டது.

(தெ-ப-ரா.)—நல்லவை - (பொருளினுலே பிறர்க்கு) நன்மையைத் தருஞ்சொற்களை, நாடி - (மனத்தால்) ஆராய்ந்து, இனிய - இனிமை யுள்ளனவாக, சொலின்—(ஒருவன்) சொல்லுவானுயின், (அவனுக்கு) அல்லவை - பாவங்கள், தேய - குறைய, அறம் - தருமானது, பெருகும் - வளரும்.

96. If a man, while seeking to speak usefully, speaks also sweetly, his sins will diminish and his virtue increase.

ஏ. நயனீன்று நன்றி பயக்கும் பயனீன்று பண்பிற் தலைப்பிரியாச் சொல்.

(பரி-ரா.) எ-து,-ஒருவனுக்கு இம்மைக்கு நீதியையும் உண்டாக்கி மறுமைக்கு அறத்தையும் பயக்கும், பொருளாற் பிறர்க்கு நன்மையைக் கொடுத்து இனிமைப்பண்பி னீங்காத சொல், எ-று.

நீதி-உலகத்தோடு பொருந்துதல். பண்பென்பது ஈண்டதிகாரத்தான் இனிமை மேணின்றது. தலைப்பிரிதல் ஒருசொன்னீர்மைத்து.

(தெ-ப-ரா.)—பயன் ஈன்று - (பொருளினுலே பிறருக்கு) நன்மையைக்கொடுத்து, பண்பின் - இனிமைக் குணத்தினின் றும், தலைப்பிரியா - னீங்காத, சொல் - சொற்களானவை, (ஒருவனுக்கு), நயன் ஈன்று - (இம்மைக்கு) நீதியையும் உண்டாக்கி, நன்றிபயக்கும் - (மறுமைக்கு) அறத்தையும் தரும்.

97. That speech which, while imparting benefits ceases not to please, will yield righteousness (for this world) and merit (for the next world).

ஏ. சிறுமையு னீங்கிய வின்சொன் மறுமையு மிம்மையு மின்பங் தரும்.

(பரி-ா.) எ-து,—பொருளாற் பிறர்க்கு நோய்செய்யாத இனிய சொல், ஒருவனுக்கு இருமையினும் இன்பத்தைப் பயக்கும், எ-து.

மறுமையின்பம் பெரிதாகவின், முற்கூறப்பட்டது. இம்மையின்பமா வது உலகம் தன்வயத்தாகலான் நல்லனஎய்தி இன்புறுதல். இவையிர ண்பொட்டானும் இருமைப்பயனும் ஒருங்கெய்துதல் வலியுறுத்தப்பட்டது.

(தெ-ப-ா) — சிறுமையுள் நீங்கிய - (பொருளினாலே பிறர்க்குத்) துன்பஞ்செய்வதில் நீங்கிய, இன்சொல் - இனியசொற்களானவை, (ஒருவனுக்கு), மறுமையும் இம்மையும் - வருப்பிறப்பிலும் இப்பிறப்பிலும், இன்பம் - இன்பத்தை, தரும் - கொடுக்கும்.

98. Sweet speech, free from harm to others, will give pleasure both in this world and in the next.

க. இன்சொ வினிதின்றல் காண்பா னெவன்கொ லோ வன்சொல் வழங்கு வது.

(பரி-ா.) எ-து,—பிறர் கூறிய இன்சொல் தனக்கின்பம் பயத்தலை அனுபவித் தறிகின்றவன், அது சிற்கப் பிறர்மாட்டு வன்சொல்லைச் சொல் வது என்னபயன் கருதி, எ-து.

இனிதென்றது வினைக்குறிப்புப்பெயர். கடுஞ்சொற் பிறர்க்கும் இன்ன தாகவின், அது கூறலாகாதென்பது கருத்து.

(தெ-ப-ா.)—இன்சொல் - (பிறருடைய) இனியசொற்க களானவை, இனிது ஈன்றல் - (தனக்கு) இன்பந்தருதலை, காண்பான் - அனுபவித்தறிகின்றவன், (அதுவிற்க), வல்சொல்-கடுஞ்சொற்களை, வழங்குவது - (பிறரிடத்தே) சொல்லுவது, எவன் கொலோ-யாது பயன்குறித்தோ.

99. Why does he use harsh words, who sees the pleasure which sweet speech yields?

கா. இனிய வளவாக வின்னாத கூறல் கனியிருப்பக் காய்கவர்க் தற்று.

(பரி-ா.) எ-து,—அறம் பயக்கும் இனிய சொற்களும் தனக்குளவாயிருக்க அவற்றைக் கூறுது, பாவம் பயக்கும் இன்னாதசொற்களை ஒருவன் கூறுதல், இனிய கனிகளும் தன்கைக்கண் உளவாயிருக்க அவற்றைதுகராது இன்னாதகாய்களை துக்கந்ததனேடொக்கும், எ-து.

கூறலென்பதனும் சொற்களென்பது பெற்றும். பொருளை விசேஷித்து நின்ற பண்புகள் உவகமக்கண்ணானுஞ்சென்றன. இனிய கனிகளென்றது ஒளவையுண்ட நெல்லிக்கனிபோல அமிழ்தாவனவற்றை. இன்னாத காய்களென்றது காஞ்சிரங்காய்போல கஞ்சாவனவற்றை. கடுஞ்சொற்சொல்லுதல் முடிவிற்றனக்கே யின்னாதென்பதாம், இவையிரண்டுபாட்டானும் இன்னாதகூறவின் குற்றங் கூறப்பட்டது.

(தெ-ப-ா.)—இனிய - (அறமுண்டாகும்) இன்சொற் களும், உள்ஆக - (தன்னிடத்தே) உண்டாயிருக்க, (அவற்றைச் சொல்லாமல்), இன்னத - (பாவமுண்டாகும்) கடுஞ்சொற்களோ, கூறல் - (ஒருவன்) சொல்லுதல், கனி - (இனிய) கனிகளும், இருப்ப - (தன்னிடத்தே) உண்டாயிருக்க, (அவற்றைத் தின்னமல்), காய்- (இனிமையில்லாத) காய்களோ, கவர்ந்ததுஅற்று-தின்பதனேடொக்கும்.

100. To say disagreeable things when agreeable are at hand, is like eating unripe fruit when there is ripe.

### கக-ம். அதி—செய்ந்நன்றியறிதல்.

அஃதாவது தனக்குப் பிறர்செய்த நன்மையை மறவாமை. இனியவை கூறி இல்லற்றவழுவாதார்க்கு உய்தியில் குற்றம் செய்ந்நன்றி கோறவேயா களின், அதனைப் பாதுகாத்துக் கடிதற்பொருட்டு, இஃதினியவை கூறவின் பின் வைக்கப்பட்டது.

**க. செய்யாமற் செய்த வுதவிக்கு வையகமும் வானகமு மாற்ற வரிது.**

(பரி-ா.) எ-து,—தனக்கு முன்னே ருதவிசெய்யாதிருக்க ஒருவன் பிறனுக்குச் செய்தவுதவிக்கு, மண்ணுலகும் விண்ணுலகுங் கைம்மாருகக் கொடுத்தாலும் ஒத்தலிது, எ-து.

கைம்மாறுகளைல்லாம் காரணமுடையஆகவின், காரணமில்லாத உதவிக்கு ஆற்றுவாயின. செய்யாமைச் செய்தவுதவியென்று பாடமோதி, மறித்துவுமாட்டாமை யுள்ளவிடத்துச் செய்தவுதவியென் றுகாப்பாரு மூர்.

(தெ-ப-ா.)—செய்யாமல் - (தனக்குமுன்னேருதவியும்) செய்யாதிருக்க, செய்த - (ஒருவன்பிறனுக்குச்) செய்த, உதவிக்கு—, வையகமும் - மண்ணுலகத்தையும், வானகமும் - விண்ணுலகத்தையும், (ஈடாகக்கொடுத்தாலும்), ஆற்றல் அரிது-ஒத்தல் அரிது.

101. (The gift of) heaven and earth is not an equivalent for a benefit which is conferred where none had been received.

**உ. காலத்தி னற்செய்த நன்றி சிறிதெனினு நூலத்தின் மாணப் பெரிது.**

(பரி-ா.) எ-து,—ஒருவனுக் கிறதிவந்த எல்லைக்கண் ஒருவன் செய்த உபகாரம், தன்னை நோக்கச் சிறிதாயிருந்ததாயினும் அக்காலத்தை நோக்க நிலவுகத்தினு மிகப்பெரிது, எ-து.

அக்காலநோக்குவதல்லது பொருளேங்க லாகாதென்பதாம், காலத்தினுலென்பது வேற்றுமை மயக்கம்.

(தெ-ப-ா.)—காலத்தினால் - (ஒருவனுக்கு) ஆபத்துவந்த காலத்தில், செய்த - (ஒருவன்) செய்த, நன்மி-உபகாரம், சிறிது எனினும்-(தள்ளினோக்கச்) சிறிதாயிருந்ததாயினும், (அக்காலத்தோக்க) ஞாலத்தின் - நில உலகத்தினும், மாணப்பெரிதுமிகப்பெரிதாம்.

102. A favour conferred in the time of need, though it be small (in itself,) is (in value) much larger than the world.

ஈ. பயன்றாக்கார் செய்த வுதவி நயன்றாக்கி னன்மை கடவிற் பெரிது.

(பரி-ா.) எ-து,—இவர்க் கிடுசெய்தால் இன்னது பயக்குமென்று ஆராய்தல் இலராய்ச் செய்தவதவியாகிய ஈரமுடைமையை ஆராயின், அதன்மை கடவினும் பெரிதாம், எ-ஆ.

இவை மூன்றுபாட்டானும் முறையே காரணமின்றிச் செய்ததாலும் காலத்தினாற் செய்ததாலும், பயன்றாக்காராய்ச் செய்ததாலும் அளவில்லாதல் கூறப்பட்டது.

(தெ-ப-ா.)—பயன் - பயணை, தூக்கார் - ஆராய்தல் இலராய், செய்த—, உதவி-உதவியாகிய, நயன்-நயத்தை, தூக்கின்-ஆராயின், னன்மை - (அதன்) னன்மையானது, கடவின் - கடவி னும், பெரிது—.

103. If we weigh the excellence of a benefit which is conferred without weighing the return, it is larger than the sea.

ஈ. தினைத்துணை னன்றி செயினும் பனைத்துணையாக கொள்வர் பயன்றெரி வார்.

(பரி-ா.) எ-து,—தமக்குத் தினையளவிற்குய உபகாரத்தை ஒருவன் செய்தானுயினும், அதனை அவ்வளவிற்குக் கருதாது பனையளவிற்குக் கருதுவர் அக்கருத்தின் பயன் தெரிவார், எ-ஆ.

தினை பனையென்பன சிறுமைபெருமைகட்குக் காட்டுவன சில அளவை. அக்கருத்தின்பயனுவது அங்காங கருதுவார்க்கு வரும் பயன்.

(தெ-ப-ா.)—தினைத்துணைநன்றி - (தமக்குத்) தினையளவதாகிய உபகாரத்தை, செயினும் - (ஒருவன்) செய்தானுயினும், (அதனை அவ்வளவதாகநினையாமல்), பனைத்துணைஆக - பனையளவதாக, கொள்வர் - நினைப்பார், பயன் - (அங்கினைப்பின்) பயணை, தெரிவார் - அறிவவர்.

104. Though the benefit conferred be as small as a millet seed, those who know its advantage will consider it as large as a palmyra fruit.

ஞு' உதவி வரைத்தன் றுதவி யுதவி செயப்பட்டார் சால்பின் வரைத்து.

(பரி-ஞா.) எ - து, —கைம்மாளுன உதவி காரணத்தானும் பொருளானுக் காலத்தானும் ஆகிய மூவகையானும் முன்செய்த உதவி யளவிற் றன்று; அதனைச் செய்வித்துக்கொண்டவர்தம் அமைதி யளவிற்று, எ-று.

சால்பு எவ்வளவு பெரிதாயிற்று உதவியும் அவ்வளவு பெரிதாமென் பார், சால்பின் வளாத்தென்றார். இவை யிரண்டுபோட்டானும் மூன்று மல்லாத உதவிமாத்திரமும் அறிவார்க்குச் செய்தவழிப் பெரிதாமென்பது கூறப்பட்டது.

(தெ-ப-ஞா.)—உதவி - எதிர்செய்யும் உதவியானது, உதவிவராத்து அன்று - (முன்செய்த) உதவியளவினதன்று, உதவி செய்யப்பட்டார்-அவ்வதவி செய்யப்பெற்றுக்கொண்டவரது, சால்பினவராத்து - தகுதியளவினதாம்.

105. The benefit itself is not the measure of the benefit; the worth of those who have received it is its measure.

சு. மறவற்க மாசற்றூர் கேண்மை துறவற்க  
துன்பத்துட் டுப்பாயார் நட்பு.

(பரி-ஞா.) எ-து, —துன்பக்காலத்துத் தனக்குப் பற்றுக்கோடாயினுரது நட்பை விடாதொழிக; அறிவொழுக்கங்களிற் குற்றமற்றூரது கேண்மையை மறவாதொழிக, எ-று.

கேண்மை-கேளாந்தன்மை. இம்மைக் குறுதிக்குறவார் மறுமைக் குறுதியும் உடன்கூறினார்.

(தெ-ப-ஞா.)—துன்பத்துள் - துன்பம்வந்த காலத்தில், துப்புஆயார் - (தனக்கு) உதவியானவரது, நட்பு - சிநேகத்தை, துறவற்க - விடாதிருக்கக்கடவன்; மாச அற்றூர் - (அறிவொழுக்கங்களில்) குற்றமற்றவரது, கேண்மை - உறவாந்தன்மையை, மறவற்க - மறவாதிருக்கக்கடவன்.

106. Forsake not the friendship of those who have been your staff in adversity. Forget not the benevolence of the blameless.

எ. எழுமை யெழுபிறப்பு முள்ளுவர் தங்கண்  
விழுமங் துடைத்தவர் நட்பு.

(பரி-ஞா.) எ-து, —தங்கண் எய்திய துன்பத்தை நீக்கினவருடைய நட்பினை, எழுமையினையுடைய தம்மெழுவகைப்பிறப்பினும் நினைப்பர் நல்லோர், எ-று.

எழுமையென்றது வினைப்பயன்தொடரும் ஏழுபிறப்பினை; அது வளையாபதியுட்கண்டது. எழுவகைப்பிறப்பு மேலே உரைத்தாம். விளாவுதோன்றத் துடைத்தவளொன்றூர். நினைத்தலாவது துன்பந்துடைத்தலான் அவர்மாட்டுளதாகிய அன்பு பிறப்புத்தோறுங் தொடர்ந்து அன்புடையராதல். இவை யிரண்டுபோட்டானும் நன்றி செய்தாரது நட்பு விடலாகாதென்பது கூறப்பட்டது.

(தெ-ப-ா.)—தங்கண்-தம்மிடத்து (உண்டாகிய), விழு மம்-துன்பத்தை, துடைத்தவர்-நீக்கினவராது, நட்பு-சிரேகத்தை, எழுமை - (வினைப்பயன்தொடரும்) எழுமையினையுடைய, எழு பிறப்பும் - (தம்) எழுவகைப்பிறப்பிலும், உள்ளுவர் - (நல்லோர்) வினைப்பார்.

**107.** (The wise) will remember throughout their seven-fold births the love of those who have wiped away their affliction.

---

அ. நன்றி மறப்பது நன்றன்று நன்றல்ல  
தன்மே மறப்பது நன்று.

(பரி-ா.) எ-து,—ஒருவன் முன்செய்த நன்மையை மறப்பது ஒரு வற்கு அறனன்று; அவன் செய்த தீமையைச் செய்தபொழுதே மறப்பது அறன், எ-று.

இரண்டும் ஒருவனுற்செய்யப்பட்ட வழி மறப்பதும் மறவாததும் வகுத்துக் கூறியவாறு.

(தெ-ப-ா.)—நன்றி - (ஒருவன்முன்செய்த) நன்மையை, மறப்பது - மறந்துவிடுதல், நன்றுஅன்று - (ஒருவனுக்கு) அறனல்ல; நன்றுஅல்லது - (அவன்செய்த) தீமையை, அன்றே-செய்தபொழுதே, மறப்பது-மறந்துவிடுதல், நன்று-அறமாம்.

**108.** It is not good to forget a benefit: it is good to forget an injury in the very moment (in which it is inflicted.)

---

கூ. கொன்றன்ன வின்ன செயினு மவர்செய்த  
வொன்றுநன் றுள்ளக் கெடும்.

(பரி-ா.) எ-து, — தமக்கு முன்னெரு நன்மை செய்தவர் பின் கொன்றுலொத்த இன்னதுவற்றைச் செய்தாராயினும், அவையெல்லாம் அவர்செய்த நன்மையொன்றனையும் நினைக்க இல்லையாம், எ-று.

தினைத்துணை பனைத்துணையாகக் கொள்ளப்படுதலின், அவ்வொன்று மே அவற்றையெல்லாங் கெடுக்குமென்பதாம். இதனுன் நன்றல்லது அன்றே மறக்குங்திறங் கூறப்பட்டது.

(தெ - ப - ா.)—(தமக்கு முன்னெரு நன்மை செய்தவர்) கொன்றுஅன்ன - (பின்) கொன்றுற்போலும், இன்னு-வெறுக்கப் படுமவைகளை, செயினும் - செய்தாராயினும், அவர்செய்த-அவர்கள் செய்த, ஒன்றுநன்று-அங்கன்மையொன்றையும், உள்ள-நினைக்க, கெடும் - (அவையெல்லாம்) இல்லையாம்.

**109.** Though one inflict an injury great as murder, it will perish before the thought of a single benefit (formerly) conferred.

---

க0. எந்நன்றி கொன்றூர்க்கு முய்வண்டா முய்வில்லை  
செய்ந்நன்றி கொன்ற மகற்கு.

(பரி-ா.) எ-து,—பெரிய அறங்களைச் சிதைத்தார்க்கும் பாவத்தில் நீங்கும் வாயில் உண்டாம்; ஒருவன் செய்த உன்றியைச் சிதைத்த மகனுக்கு அஃதில்லை, எ-று.

பெரிய அறங்களைச் சிதைத்தலாவது—ஆன்முலையறுத்தலும், மகளிர் கருவினைச் சிதைத்தலும், பார்ப்பார்த் தபுதலும் முதலிய பாதகங்களைச் செய்தல். இதனாற் செய்ந்நன்றிகோரவின் கொடுமை கூறப்பட்டது.

(தெ-ப-ா.)—எ நன்றி—எந்த அறங்களை [பெரியவறங்களையென்றபடி], கொன்றூர்க்கும் - கெடுத்தவர்க்கும், உய்வு-பாவத் தில் நீங்கும்வழி, உண்டாம் - உளதாம்; செய்ந்றி - (ஒருவன்) செய்த வுபகாரத்தை, கொன்றமகற்கு - கெடுத்த மனிதனுக்கு, உய்வு-அப்பாவத்தில்நீங்கும்வழி, இல்லை - இலது.

110. He who has killed every virtue may yet escape : there is no escape for him who has killed a benefit.

### கூ-ம். அதி—நடுவுநிலைமை.

அஃதாவது பகை நொதுமல் நன்பென்னும் மூன்றுபகுதியினும் அறத் தின்வழுவாது ஒப்ப நிற்கும் விலைமை. இது, நன்றிசெப்தார்மாட்டு அங்நன்றியினை நினைத்தவழிச் சிதையும்அன்றே, அவ்விடத்துஞ் சிதையலாகாதென்றாகு, செய்ந்நன்றியறிதவின்பின் வைக்கப்பட்டது.

க. தகுதி யெனவொன்று நன்றே பகுதியாற் பாற்பட்ட தொழுகூப்புப் பெறின்.

(பரி-ா.) எ-து,—நடுவுங்கிலைமையென்று சொல்லப்படும் ஓரறமுமே நன்று, பகை நொதுமல் நன்பென்னும் பகுதிதோறும் தன்முறைமையை விடாதொழுகப்பெறின், எ-று.

தகுதியுடையதனைத் தகுதியென்றார். “ஹரானேர் தேவகுலம்” என்பது போலப் பகுதியானன்புழி ஆனாலும் தோறுமென்பதன் பொருட்டாய் வின்றது. பெறினென்பது அவ்வொழுக்கத் தகுமைதோன்ற வின்றது. இதனால் நடுவுங்கிலைமையைது சிறப்புக் கூறப்பட்டது.

(தெ-ப-ா.)—பகுதியால் - (பகைவர் அயலார் சினேகர் என்னும்) பிரிவுதோறும், பாற்பட்டு - (தன்) முறைமையை விடாது, ஒழுகப்பெறின் - ஈடக்கப்பெற்றால், தகுதினை ஒன்றே-நடுவுங்கிலைமையென்று சொல்லப்படும் ஓரறமே, நன்று-நலமுடையது.

111. That equity which consists in acting with equal regard to each of (the three) divisions of men [enemies, strangers and friends] is a pre-eminent virtue.

2. செப்ப முடையவ னக்கஞ் சிதைவின்றி  
யெச்சத்திற் கேமாப் புடைத்து.

(பரி-ா.) எ-து,—நடுவுநிலைமையை உடையவனது செல்வம் பிறர் செல்வம்போல் அழிவின்றி அவன் வழியினுள்ளார்க்கும் வலியாதலை உடைத்து, எ-று.

விகாரத்தாற்றெருக்க எச்சவும்மையான், இறக்குந்துணையும் அவன்ற னக்கும் ஏமாப்புடைத்தென்பது பெற்றும். அத்தோடு வருதவின், அன் னதாயிற்று. தான் இறங்குமிடு எஞ்சிசிற்பதாகவின், எச்சமென்றார்.

(தெ-ப-ா.)—செப்பம் உடையவன் — நடுவுநிலைமையை யுடையவனது, ஆக்கம் - செல்வமானது, சிதைவுஇன்றி - (பிறர் செல்வம்போல்) அழிதவின்றி, எச்சத்திற்கும் - (அவன்) சந்ததி யார்க்கும், ஏமாப்பு - உறுதியாதலை, உடைத்து-உடையதாம்.

112. The wealth of the man of rectitude will not perish, but will bring happiness also to his posterity.

3. நன்றே தரினு நடுவுநிலைக்கந்தா மாக்கத்தை  
யன்றே யொழிய விடல்.

(பரி-ா.) எ-து,—தீங்கன்றி நன்மையே பயந்ததாயினும், நடுவுநிலை ஒழிதலான் உண்டாகின்ற ஆக்கத்தை அப்பொழுதே ஒழிய விடுக, எ-று.

நன்மைபயவாமையின், நன்றே தரினு மென்றார். இகத்தலா னென்பது இகந்தெனத் திரிந்துவின்றது. இவையிரண்டுபாட்டானும் முறையே நடுவுநிலைமையான் வந்த செல்வம் நன்மை பயத்தலும், ஏனைச்செல்வம் தீமை பயத்தலும் கூறப்பட்டன.

(தெ-ப-ா.)—நன்றேதரினும் - (தீங்கன்றி) நன்மையேதரி னும், நடுவு இகந்து-நடுவுநிலைமைநிங்கலால், ஆம் - உண்டாகின்ற, ஆக்கத்தை - செல்வத்தை, அன்றே - அப்போதே, ஒழியவிடல்-விடக்கடவன்.

113. Forsake in the very moment (of acquisition) that gain which though it should bring advantage is without equity.

4. தக்கார் தகவில ரொன்ப தவரவ  
ரொச்சத்தாற் காணப் படும்.

(பரி-ா.) எ-து,—இவர் நடுவுநிலைமையுடையர் இவர் நடுவுநிலைமை இலொன்னும் விசேடம், அவரவருடைய நன்மக்களது உண்மையானும் இன்மையானும் அறியப்படும், எ-று.

தக்கார்க்கு எச்சமுண்டாதலும் தகவிலார்க்கு இல்லையாதலும் ஒருத் தீவிரமான இல்லையும் அறிதற்கு அவை குறியாயின. இதனால் தக்காராயுங் தகவிலாராயும் அறியுமாறு கூறப்பட்டது.

(தெ-ப-ா.)—தக்கார் - (இவர்) நடுவுநிலைமையை யுடைய வர், தகவு இலர் - (இவர்) நடுவுநிலைமையையில்லாதவர், என்பது-

என்னும் விசேஷம், அவர்அவர் - அவரவருடைய, எச்சத் தால்-நல்லடுதல்வரது இருப்பினாலும் இல்லாமையாலும், காணப்படும் - அறியப்படும்.

114. The worthy and unworthy may be known by the existence or otherwise of good offsprings.

ஞ. கேடும் பெருக்கமு மில்லல்ல நெஞ்சத்துக் கோடாமை சான்றேர்க் கணி.

(பரி - ளா.) எ-து,-தீவினையாற் கேடும் நல்வினையாற் பெருக்கமும் யாவர்க்கும் முன்னே அமைந்து கிடந்தன ; அவ்வாற்றையறிந்து அவை காரணமாக மனத்தினகட் கோடாமையே அறிவான் அமைந்தார்க்கு அழுகாவது, எ-று.

அவை காரணமாகக் கோடுதலாவது—அவை இப்பொழுது வருவன வாகக் கருதிக் கேடுவாராமையைக்குறித்தும், பெருக்கம் வருதலைக்குறித்தும் ஒருதலைக்கணிற்றல். அவற்றிற்குக் காரணம் பழவினையே கோடுதல்லற்ற என உண்மையுணர்ந்து நடுவுசிற்றல் சால்பினை அழுகுசெய்தவின், சான்றேர்க் கணியென்றார்.

(தெ - ப - ளா.)—கேடும் - (தீவினையினாலே) கெடுதலும், பெருக்கமும்-(நல்வினையினாலே)பெருகுதலும், இல்லால்-(யாவருக்கும்) இல்லாதவையல்ல [முன்னமே அமைந்து கிடந்தன வென்றபடி]; (அவ்வழியை அறிந்து) நெஞ்சத்து - மனதிலே, கோடாமை - (அவைகாரணமாகச்) சாய்தவில்லாமையே, சான்றேர்க்கு - (அறிவால்) நிறைந்தோர்க்கு, அணி-அழகாம்.

115. Loss and gain come not without cause : it is the ornament of the wise to preserve evenness of mind (under both).

ஞ. கெடுவெல்யா னென்ப தறிகதன் னெஞ்ச நடுவொரிடி யல்ல செயின்.

(பரி - ளா.) எ - து,-ஒருவன் தன்னெஞ்சம் நடுவுசிற்றலை ஒழிந்து நடுவல்லவற்றைச் செய்ய நினைக்குமாயின், அங்கினைவ யான் கெடக்கட வேணன்றனரும் உற்பாதமாக அறிக, எ-று.

நினைத்தலும் செய்தலோடொக்குமாகவின், செயினென்றார்.

(தெ-ப-ளா.)—தன்னெஞ்சம்-(ஒருவன்)தனதுமனம், நடுவுநடுவுங்கிலைமையிலிருந்து, ஓரீஇ-நீங்கி, அல்ல-பக்கபாதங்களை, செயின்-செய்ய நினைக்குமாயின், (அங்கினைவ) யான்-நான், கெடுவல்-கெடக்கடவேன், என்பது-என்றனருணரும்பாதமாக, அறிக-அறியக்கடவன்.

116. Let him whose mind departing from equity commits sin well consider thus within himself," I shall perish."

எ. கெவாக வையா துலக நடுவாக  
நன்றிக்கட் டங்கியான் றழ்வு.

(பரி-ஞ.) எ-து,—நடுவாக நின்று அறத்தின்கண்ணே தங்கினவ  
னது வறுமையை, வறுமையென்று கருதார் உயர்ந்தோர், எ-று.

கெடுவென்பது—முதனிலைத்தொழிற்பெயர். செல்வமென்று கொள்  
ஞவென்பது குறிப்பெச்சம். இவை மூன்றுபாட்டானும் முறையே கே  
டும் பெருக்கமுங் கோடுதலான் வாரா என்பதாலும், கோடுதல் கேட  
டுத் கேதுவாம் என்பதாலும், கோடாதவன்தாழ்வு கேடன்றுள்ளபதாலும்,  
கூறப்பட்டன.

(தெ-ப-ஞ.)—உலகம் - உயர்ந்தோர், நடுஆக - நடுவாக  
(நின்று), நன்றிக்கண்-அறத்தின்கண்ணே, தங்கியான் - தங்கினவ  
னது, தாழ்வு-வறுமையை, கெடுஆக - வறுமையாக, வையாது-  
வையார் [நினையாரான்றபடி.]

117. The great will not regard as poverty the low estate of that  
man who dwells in the virtue of equity.

அ. சமன்செய்து சீர்தூக்குங் கோல்போ வழைந்தொருபாற்  
கோடாமை சான்றேர்க் கணி.

(பரி-ஞ.) எ-து,—முன்னே தான் சமனுக நின்று பின் தன்கண்  
வைத்த பாரததை வரையறுக்குங் துலாம்போல, இலக்கணங்களான்  
அமைந்து ஒருபக்கத்துக் கோடாமை சான்றேர்க்கு அழகாம், எ-று.

உவமைஅடையாகிய சமன்செய்தலும் சீர்தூக்கலும் பொருட்சன்  
ஆலும், பொருளடையாகிய அமைதலும் ஒருபாற்கோடாமையும் உவமைக்  
கண்ணும், கூட்டிச் சான்றேர் சீர்தூக்கலாவது தடைவிடைகளாற் கேட  
டவற்றை ஊழான் உள்ளவாறுணர்தலாகவும், ஒருபாற்கோடாமையாவது  
அவ்வள்ளவாற்றை மறையாது பகை நொதுமல் நட்பென்னும் மூன்று  
திறத்தார்க்கும் ஒப்பக்கூறுதலாகவும், உரைக்க. இலக்கணங்களான் அமை  
தல் இருவிழியும் ஏற்பனகொள்க.

(தெ-ப-ஞ.)—சமன்செய்து—(முன்னேதனைச்) சமனுகச்  
செய்து, சீர்தூக்கும் - (பின்னே தன்னிடத்து வைக்கப்பட்ட  
பாரத்தை) அளவுசெய்வதாகிய, கோல்போல்-துலாக்கோல்போல,  
அமைந்து—(இலக்கணங்களாலே) நிறைந்து, ஒருபால்-ஒருபக்கத்  
திலே, கோடாமை-சாயாமையானது, சான்றேர்க்கு—(அறிவால்)  
நிறைந்தோருக்கு, அணி-அழகாம்.

118. To incline to neither side, but to rest impartial as the even  
fixed scale is the ornament of the wise.

க. சொற்கோட்ட மில்லது செப்ப மொருதலையா  
வுட்கோட்ட மின்மை பெறின்.

(பரி-ஞ.) எ-து,—நடுவுநிலைமையாவது சொல்லின்கட் கோடுத  
வில்லாததாம், அஃதன்னதாவது மனத்தின்கட் கோட்டமின்மையைத்  
தின்னிதாகப் பெறின், எ-று.

சொல் - ஊழான் அறுத்துச் சொல்லுஞ்சொல். காரணம்பற்றி ஒரு பாற்கோடாத மனத்தோடு கூடுமாயின், அறங்கிடந்தவாறு சொல்லுதல் நடவுநிலைமையாம் எனவே, அதனேடு கூடாதாயின் அவ்வாறுசொல்லுதல் எடுவுநிலைமை அன்றென்பது பெறப்பட்டது.

(தெ - ப - ணா.)—செப்பம் - நடவுநிலைமையாவது, சொல்லசொல்லி னிடத்தே, கோட்டம் இல்லது - கோனுத வில்லாத தாகும், (அதுஅப்படியாவது), உள் - மனத்தினிடத்தே, கோட்டம் இன்மை - கோனுத வில்லாமையை, ஒருதலையா - உறுதி யாக, பெறின்-பெற்றுல்.

119. Freedom from obliquity of speech is rectitude, if there be (corresponding) freedom from bias of mind.

கா. வாணிகஞ் செய்வார்க்கு வாணிகம் பேணிப் பிறவுங் தமபோற் செயின்.

(பரி-ணா.) எ-து,—பிறர்பொருளையும் தமபொருள்போலப் பேணிச் செய்யின், வாணிகஞ் செய்வார்க்கு நன்றாய வாணிகமாம். எ-து.

பிறவுங் தமபோற் செய்தலாவது - கொள்வது மிகையும் கொடுப்பது குறையுமாகாமல் ஒப்பநாடிச் செய்தல். இப்பாட்டுமூன்றஞன், முன்னைய இரண்டும் அவையத்தானை நோக்கின, ஏனையது வாணிக்கானோக்கிற்று, அவ்விருதித்தார்க்கும் இவ்வற்றும் வேரூக்கிறந்தமையின்.

(தெ-ப-ணா.)—பிறவும்-பிறர்பொருளையும், தமபோல் - தமபொருள்போல, பேணி-காத்து, செயின் - செய்வாராயின், (அச் செய்கையானது) வாணிகஞ் செய்வார்க்கு - வர்த்தகஞ் செய் வோர்க்கு, வாணிகம்-நல்ல வாணிகமாம்.

120. The true merchandize of merchants is to guard and do by the things of others as they do by their own.

கந்-ம். அதி—அடக்கமுடையை.

அஃதாவது மெய், மொழி. மனங்கள் திநெறிக்கட்செல்லாது. அடக்குதலுடையனதல். அஃது ஏதிலார்குற்றம்போற் றன்குற்றமுங் கானும் நடவுநிலைமை யுடையாற்காதவின், இது நடவுநிலைமையின் பின் கவக்கப்பட்டது.

க. அடக்க மமரா ஞுய்க்கு மடங்காமை யாரிரு ஞுய்த்து விடும்.

(பரி-ணா.) எ-து,—ஒருவளை அடக்கமாகியஅறம் பின்தேவருலகத் துய்க்கும்; அடங்காமையாகிய பாவம் தங்குதற்கரிய இருளின்கட்செலுத் தும், எ-து.

இருளென்பது ஓர்நரகவிசேடம்.“எல்லாம் பொருளிற் பிறங்குவிடும்” என்றாற்போல உய்த்துவிடுமென்பது ஒருசொல்லாய் சின்றது.

(தெ-ப-ா.)—அடக்கம் - (ஒருவனை) அடக்கமாகிய அறமானது, அமராருள் - தேவ ருலகத்தில், உய்க்கும் - கொண்டு போய்விடும், அடங்காமை - அடங்காமையாகிய பாவமானது, ஆர் இருள்-பொறுத்தற்கரிய நரகத்தில், உய்த்துவிடும்-செலுத்திவிடும்.

121. Self-control will place (a man) among the Gods; the want of it will drive (him) into the thickest darkness (of hell).

உ. காக்க பொருளா வடக்கத்தை யாக்க மதனினாலும் கில்லை யுயிர்க்கு.

(பரி-ா.) எ-து,—உயிர்கட்டு அடக்கத்தின் மிக்க செல்வமில்லை; ஆகலான், அவ்வடக்கத்தை உறுதிப்பொருளாக்கசொண்டு அழியாமற்காக்க, எ-று.

உயிரொன்பது சாதியொருமை. அஃது ஈண்டு மக்களுயிர்மேனின்றது, அறிந்தடங்கிப் பயன்கொள்வது அதுவேயாகவின்.

(தெ-ப-ா.)—அடக்கத்தை - அடங்கியிருத்தலே, பொருள் ஆக-(உறுதிப்) பொருளாக, காக்க-காக்கக்கடவன், உயிர்க்கு—, அதனின்னங்கு - அதனின்மேற்பட்ட, ஆக்கம் - செல்வமானது, இல் - இல்லை, (ஆதலால்.)

122. Let self-control be guarded as a treasure; there is no greater source of good for man than that.

ஈ. செறிவறிந்து சீர்மை பயக்கு மறிவறிந்தாற்றி னடங்கப் பெறின்.

(பரி-ா.) எ-து,—அடங்குதலே மைக்கு அறிவாவதென்று அறிந்து நெறியானே ஒருவன் அடங்கப்பெறின், அவ்வடக்கம் நல்லோரான் அறியப் பட்டு அவனுக்கு விழுப்பத்தைக் கொடுக்கும், எ-று.

இல்வாழ்வானுக்கு அடங்குநெறியாவது மெய்ம்முதன் மூன்றும் தன் வயத்தவாதல்.

(தெ-ப-ா.)—அறிவுஅறிந்து-(அடங்குதலேநமக்கு) அறிவாவதென்றுஅறிந்து, ஆற்றின்-நல்லவழியால், அடங்கப்பெறின்- (ஒருவன்) அடங்கப்பெறுவானானால், செறிவு-அவ்வடக்கமானது, அறிந்து - (உயர்க்தோரால்) அறியப்பட்டு, சீர்மை - மேம்பாட்டை, பயக்கும் - (அவனுக்குத்) தரும்.

123. Knowing that self-control is knowledge, if a man should control himself, in the prescribed course, such self-control will bring him distinction among the wise.

ச. நிலையிற் றிரியா தடங்கியான் ரேற்ற  
மலையினு மாணப் பெரிது.

(பரி-ஞா.) எ-து,—இல்வாழ்க்கையாகிய தன்னையின்வேறுபடாது  
நின்று அடங்கினவனது உயர்ச்சி மலையினுயர்ச்சியினும் மிகப்பெரிது, எ-று.

திரியாதடங்குதல் - பொறிகளாற் புலன்களை நுகராகின்றே அடங்கு  
தல். மலை-ஆகுபெயர்.

(தெ-ப-ஞா.)—விலையின் - (இல்வாழ்க்கையாகிய தன்) வழி  
யில், திரியாது - வேறுபடாது (நின்று), அடங்கியான் - அடங்கி  
னவனது, தோற்றம்-உயர்ச்சியானது, மலையினும் - மலையுயர்ச்சி  
யினும், மாணப்பெரிது-மிகப்பெரிதாம்.

124. More lofty than a mountain will be the greatness of that man  
who without swerving from his domestic state controls himself.

---

ஞ. எல்லார்க்கு நன்றாம் பணித வைருள்ளுஞ்  
செல்வர்க்கே செல்வங் தகைத்து.

(பரி-ஞா.) எ-து,—பெருமிதம் இன்றி அடங்குதல் எல்லார்க்கும் ஒப்  
பான்றேயெனினும், ஆவ்வெல்லாருள்ளும் செல்வமுடையார்க்கே வேறே  
ரூசெல்வமான் சிறப்பினை உடைத்து, எ-று.

பெருமிதத்தினைச் செய்யுங்கல்வியுங் குடிப்பிறப்பும் உடையார் அஃப்  
தின்றி அவைதம்மானே அடங்கியவழி அவ்வடக்கம் சிறந்து காட்டாதாக  
வின், செல்வர்க்கே செல்வங் தகைத்தென்றார். செல்வத்தகைத்தென்பது  
மெலிக்குநின்றது. பொதுவென்பாராயும் உடம்பட்டுச் சிறப்பாதல் கூறி  
யவாறு. இவையைந்துபாட்டானும் பொதுவகையான் அடக்கத்து சிறப்  
புக் கூறப்பட்டது.

(தெ-ப-ஞா.)—பணிதல் - (பெருமைப்பாடில்லாது) அடங்கு  
தல், எல்லார்க்கும்-யாவருக்கும், நன்றுதூம்-(பொதுப்பட) நன்றா  
கும், (ஆயினும்), அவருள்ளும் - அவ்வெல்லாருள்ளும், செல்  
வர்க்கே-செல்வர்களுக்கே, செல்வம் தகைத்து-வேறேரூ செல்வ  
மாய்த்தோன்றுஞ் சிறப்பினையுடையதாம்.

12.5 Humility is good in all; but especially in the rich it is (the  
excellence of) a higher riches.

---

கூ. ஒருமையு ஓமைபோ லைந்தடக்க லாற்றி  
னெழுமையு மேமாப் புடைத்து.

(பரி-ஞா.) எ-து,—ஆமைபோல ஒருவன் ஒருபிறப்பின்கண் ஜம்பொ  
ரிகளையும் அடக்கவல்லனுயின், அவ்வன்மை அவனுக்கு எழுபிறப்பின்கண்  
னும் அரனுதலை உடைத்து, எ-று.

ஆமை ஜங்குதுறுப்பினையும் இடர்புகுதாமல அடக்குமாறுபோல, இவ  
னும் ஜம்பொறிகளையும் பாவம்புகுதாமல் அடக்கவேண்டுமென்பார், ஆமை

போலென்றார். ஒருமைக்கட்செய்த வினையின்பயன் எழுமையுங் தொடருமென்பது இதனுள்ளதிலே. இதனுள்ள மெய்யடக்கங்கூறப்பட்டது.

(தெ-ப-ா.)—ஒருமையுள் - (ஒருவன்) ஒருபிறப்பின் கண்ணே, ஆமைபோல் - ஆமைபோல, ஐங்கு - ஐம்பொறிகளையும், அடக்கல் ஆற்றின் - அடக்க வல்லவனுகில், (அவ்வல்லமை அவனுக்கு), எழுமையும் - ஏழுபிறப்பின்கண்ணும், ஏமாப்பு உடைத்து-காவலாதலையுடையது.

126. Should one throughout a single birth, like a tortoise keep in his five senses, the fruit of it will prove a safe-guard to him throughout the seven fold births.

எ. யாகாவா ராயினு நாகாக்க காவாக்காற்  
சோகாப்பர் சொல்லிமுக்குப் பட்டு.

(பரி-ா.) எ-து,—தம்மாற் காக்கப்படுவன எல்லாவற்றையும் காக்க மாட்டாராயினும் நாவொன்றனையுங்காக்க ; அதனைக்காவாராயின் சொற் குற்றத்தின்கட்பட்டுத் தாமே துன்புறுவர், எ-று.

யாவென்பது—அஃறினைப்பன்மைவினுப்பெயர். அஃது என்னு எஞ்சாமை உணரவின்றது. முற்றும்மை விகாரத்தாற்றிருக்கது. சொற்குற்றம்-சொல்லின்கட்டோன்றுங்குற்றம். அல்லாப்பர், செம்மாப்பர், என்பனபோலக் கோகாப்பொன்பது ஒருசொல்.

(தெ-ப-ா.) — யா - (காக்கவேண்டுவன) யாவையும், காவார் ஆயினும்-காக்கமாட்டாராயினும், நா-நாவொன்றையும், காக்க - காக்கக்கடவர் ; காவாக்கால் - (அதனைக்) காக்கமாட்டாராயின், சொல்லிமுக்குப்பட்டு - சொற்குற்றத்திலே அகப்பட்டு, சோகாப்பர் - (தாமே) துன்பப்படுவார்.

127. Whatever besides you leave unguarded, guard your tongue; otherwise errors of speech and the consequent misery will ensue.

ஏ. ஒன்றுனுங் தீச்சொற் பொருட்பய னுண்டாயி  
னன்றுகா தாகி விடும்.

(பரி-ா.) எ-து,—தீயவாகிய சொற்களின்பொருள்களாற் பிறர்க்குவருக்குத்தன்பம் ஒன்றுயினும் ஒருவன்பக்கல் உண்டாவதாயின், அவனுக்குப் பிறவறங்களான் உண்டான நன்மை தீதாய்விடும், எ-று.

தீயசொல்லாவன—தீங்குபயக்கும் பொய், குறை, கடுஞ்சொல்லென்பன. ஒருவன் நல்லவாகச் சொல்லுஞ் சொற்களின்கண்ணே ஒன்றுயினும் தீச்சொற்படும் பொருளினது பயன் பிறர்க்குண்டாவதாயின் என்றுகாப்பாரும் உளர்.

(தெ-ப-ா.)—தீச்சொல்-தீயசொற்களது, பொருள்பயன்-பொருள்களாலே (பிறருக்கு வரும்) பயனுள்ளது, ஒன்றுஆனும்-ஒன்றுயினும், உண்டாயின் - (ஒருவ ஸிடத்திலே) உண்டாவ

தாயின், நன் ரு-(அவனுக்குப்பிறவறங்களாலுண்டாகிய) நன்மையானது, ஆகாதாகிவிடும்-தீதாய்விடும்.

128. If a man's speech be productive of a single evil, all the good by him will be turned into evil.

சூ. தீயினாற் சுட்டபு னுள்ளாறு மாருதே  
நாவினாற் சுட்ட வடு.

(பரி-ஞ.) எ-து,-இருவனை ஒருவன் தீயினாற் சுட்டபுண் மெய்க்கட்சிடப்பினும் மனத்தின்கண் அப்பொழுதேஆறும்; அவ்வாறன்றி வெவ்வளையுடையங்காவினாற் சுட்டவடு அதன்கண்ணும் எஞ்ஜான்றும் ஆருது, எ-று.

ஆறிப்போதலால் தீயினாற்சுட்டதனைப் புண்ணென்றும், ஆருதகிடத்தலால் நாவினாற்சுட்டதனை உடுவென்றுங்கூறினார். தீயும் வெவ்வளையுஞ்சுடுதற்றெழுழிலான் ஒக்குமாயினும், ஆருமையாற் தீயினும் வெவ்வளைகொடிதென்பது போதாலின், இது குறிப்பான்வந்த வேற்றுமையலங்காரம். இவைமுன்றுபாட்டானும் மொழியடக்கங்கூறப்பட்டது.

(தெ-ப-ஞ.)—தீயினால் - (இருவனை யொருவன்) நெருப்பால், சுட்ட புண்-சுட்டபுண்ணைது, (உடம்பினிடத்தே யிருந்தாலும்), உள்-மனத்தினிடத்தே, ஆறும்-(அப்போதே) ஆறும், (அப்படியல்லாமல்) நாவினால் - (தீயசொற்களையுடைய) நாவி னலே, சுட்டவடு-சுட்டவெவானது, ஆருது - (அம்மனத்தினிடத்தும் எப்போதும்) ஆருது.

129. The wound which has been burnt in by fire may heal, but a wound burnt in by the tongue will never heal.

கா. கதங்காத்துக் கற்றடங்க லாற்றுவான் செவ்வி  
யறம்பார்க்கு மாற்றி னுழைங்து.

(பரி-ஞ.) எ-து,—மனத்தின்கண் வெகுளிதோன்றுமற் காத்துக் கல்வி உடையனம் அடங்குதலை வல்லவனது செவ்வியை, அறக்கடவுள் பாரா நிற்கும், அவனையடையும் நெறியின்கட்சென்று, எ-று.

அடங்குதல்—மனம் புறத்துப் பரவாது அறத்தின்கண்ணே நிற்றல். செவ்வி—தன்குறைங்குறுதற்கேற்ற மன மொழி முகங்கள் இனியனங்காலம். இப்பெற்றியானை அறந் தானே சென்றடையும் என்பதாம். இதனான்மனவடக்கங்கூறப்பட்டது.

(தெ-ப-ஞ.)—கதம் - கோபத்தை, காத்து - (மனத்திலே தோன்றுமல்) காத்து, கற்று - கல்வியுடையவனுகி, அடங்கல்-அடங்குதலை, ஆற்றுவான் - செய்பவனது, செவ்வி - சமயத்தை, அறம் - அறக்கடவுளானவன், ஆற்றில் - (அவனைச்சேரும்) வழியில், நுழைங்து-புகுங்து, பார்க்கும்-பாராநிற்பான்.

130. Virtue, seeking for an opportunity, will come into the path of that man who, possessed of learning and self control, guards, himself against anger.

கச-ம். அதி. ஒழுக்கமுடைமை.

நுகூ 57

கச-ம். அதி-ஒழுக்கமுடைமை.

அஃதாவது தத்தம் வருணத்திற்கும் நிலைக்கும் ஒதப்பட்ட ஒழுக்கத் தினையுடையராதல். இது, மெய்ம்-முதலிய அடங்கினார்க்கல்லது முடியா தாகலின், அடக்கமுடைமையின்பின் வைக்கப்பட்டது.

க. ஒழுக்கம் விழுப்பங் தரலா னெழுக்க முயிரினு மோம்பப் படும்.

(பரி-ஞா.) எ-து,-ஒழுக்கம் எல்லார்க்குஞ் சிறப்பினைத் தருதலான், அவ்வொழுக்கம் உயிரினும் பாதுகாக்கப்படும், எ-று.

உயர்ந்தார்க்கும் இழிந்தார்க்கும் ஒப்ப விழுப்பங்தருதலின், பொதுப் படக்கூறினார். சுட்டு வருவிக்கப்பட்டது, அதனால் அங்கனம் விழுப்பங்தரு வதாயது ஒழுக்கமென்பது பெற்றும். உயிர் எல்லாப்பொருளினாஞ் சிறந்த தாயினும் ஒழுக்கம்போல விழுப்பங் தாராமையின், உயிரினுமோம்பப்படு மென்றார்.

(தெ-ப-ஞா.)—ஒழுக்கம்-ஆசாரமானது, விழுப்பம் - (எல்லாருக்கும்) சிறப்பை, தரலான் - கொடுத்தலால், ஒழுக்கம்-அவ்வாசாரம், உயிரினும் - உயினாப்பார்க்கினும் (அதிக மேன்மை யாக), ஒம்பப்படும்-பாதுகாக்கப்படும்.

131. Propriety of conduct leads to eminence, it should therefore be preserved more carefully than life.

2. பரிந்தோம்பிக் காக்க வொழுக்கங் தெரிந்தோம்பித் தேரினு மஃபேதே துனை.

(பரி-ஞா.) எ-து,-ஒழுக்கத்தினை ஒன்றாலும் அழிவுட்டாமற்பேணி வருந்தியுங்காக்க; அறங்கள்பலவற்றையும் ஆராய்ந்து இவற்றுள் இருமைக்குஞ்துணையாவது யாதென்று மனத்தை ஒருக்கித் தேர்ந்தாலும் துணையாய் முடிவது அவ்வொழுக்கமேயாகலான், எ-று.

பரிந்துமென்னும் உம்மை விகாரத்தாற்றெழுக்கது. இவையிரண்டுபொட்டானும் ஒழுக்கத்தது சிறப்புக் கூறப்பட்டது.

(தெ-ப-ஞா.)—தெரிந்து - (பலவறங்களையும்) ஆராய்ந்து, (இவற்றுள் இருமைக்குஞ் துணையாவது எதுவென்று) ஒம்பி- (மனத்தை) அடக்கி, தேரினும்-அலிந்தாலும், துணை-துணையாய் முடிவது, அஃபே-அவ்வாசாரமே; (ஆதலால்.) ஒழுக்கம்-ஆசா ரத்தை, ஓம்பி-(ஒன்றாலும்அழிவுட்டாமற்) காத்து, பரிந்து-வருங்கியும், காக்க - காவல்செய்யக்கடவன்.

132. Let propriety of conduct be laboriously preserved and guarded; though one know and practise and excel in many virtues, that will be an eminent aid.

ஈ. ஒழுக்க முடைமை குடிமை யிழுக்க  
மிழிந்த பிறப்பாய் விடும்.

(பரி-ஞ.) எ-து,—எல்லார்க்கும் தத்தம் வருணத்திற்கேற்ற ஒழுக்கம் உடைமை குலனுடைமையாம்; அவ்வொழுக்கத்திற்றவற்றை அவ்வருணத் திற்றுந்த வருணமாய்விடும், எ-து.

பிறங்த வருணத்துள் இழிந்தகுலத்தாராயினும் ஒழுக்கம் உடைய ராக உயர்குலத்தாரவர்ஆகவின் குடிமையாமென்றும், உயர்ந்த வருணத் துப் பிறங்தாராயினும் ஒழுக்கத்திற்றவற்றத் தாழங்த வருணத்தாரவர் ஆகவின் இழிந்த பிறப்பாப் விடுமென்றுங் கூறினார். உள்வழிப்படுங் குணத் தினும் இலவழிப்படுங்குற்றம் பெரிதென்றவாறு. பயன் இடையீடின்றி எய்துதவின், அவ்விளாவுபற்றி அவ்வேதுவாகிய வினைகளே பயனுக வோதப்பட்டன.

(தெ-ப-ஞ.)—ஒழுக்கம் உடைமை—(எல்லார்க்கும் தத்தம் வருணத்துக்கு ஏற்ற) ஆசாரமுடைமையானது, குடிமை—குலமுடைமையாம்; இழுக்கம்—(அவ்வாசாரத்தினின்றும்) தவறுதலானது, இழிந்தபிறப்பாய்விடும்-தாழங்த வருணமாய்விடும்.

133. Propriety of conduct is true greatness of birth, and impropriety will sink into a mean birth.

---

ஈ. மறப்பினு மோத்துக் கொள்ளலாகும் பார்ப்பான் பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்.

(பரி-ஞ.) எ-து,—கற்ற வேதத்தினை மறந்தானுயினும் அவ்வருணங்கெடாமையின் பின்னும் அஃதோதிக்கொள்ளாம்; அந்தணைது உயர்ந்த வருணம் தன்மேழுக்கங் குன்றக் கெடும், எ-து.

மறந்தவழி இழிகுலத்தனும் ஆகவின், மறக்கலாகாதென்றுங் கருத தான், மறப்பினுமென்றார். சிறப்புடை வருணத்திற்கு மொழிந்தமையின், இஃது ஏனையவருணங்கட்குங் கொள்ளப்படும்.

(தெ-ப-ஞ.)—ஒத்து—(கற்ற) வேதத்தை, மறப்பினும்-மறந்தானுயினும், கொள்ஆகும்—(வருணங்கெடாமையினுலே பின்னும்) ஒதிக்கொள்ளலாம்; பார்ப்பான்—பிராமணைது, பிறப்பு—உயர்ந்தவருணமானது, ஒழுக்கம்குன்ற—(தன்) ஆசாரங்குறைய, கெடும்—கெட்டுப்போம்.

134. A Brahman though he should forget the Vedas may recover it by reading; but if he fail in propriety of conduct even his high birth will be destroyed.

---

ஞ. அழுக்கா றுடையான்க ணைக்கம்போன் றில்லை யொழுக்க மிலான்க னுயர்வு.

(பரி-ஞ.) எ-து,—அழுக்கா றுடையான்மாட்டு ஆக்கமில்லாதாற் போல, ஒழுக்கமில்லாதவன்மாட்டும் உயர்ச்சி யில்லை, எ-து.

உவமையான் ஒழுக்கமில்லாதவன் சுற்றத்திற்கும் உயர்ச்சியில்லையெப்பது பெற்றும் ; என்னை ? “கொடுப்பதறுக்கறுப்பான் சுற்றமும்” எல் கூர்தவிள். உயர்வு-உயர்குலமாதல்.

(தெ-ப-ரா.)—அழுக்காறு உடையான்கண் - பொறுமை யுடையவனிடத்தே, ஆக்கம்போன்று-செல்வமில்லாமைபோல, ஒழுக்கம் இலான்கண் - ஆசார மில்லாதவளிடத்தே, உயர்வு-உயர்ச்சியானது, இல்லை - இலது.

135. Just as the envious man will be without wealth, so will the man destitute of conduct be without greatness.

க. ஒழுக்கத்தி நெல்கா ரூரவோ ரிமுக்கத்தி  
னேதம் படுபாக் கறிந்து.

(பரி-ரா.) எ-து,—செய்தற்கருமைநோக்கி ஒழுக்கத்திற் சுருங்கார் மனவலியுடையார் ; அவ்விழுக்கத்தால் தமக்கிழிகுலமாகிய குற்றம் உண்டாம் ஆற்றை அறிந்து, எ-று.

ஒழுக்கத்திற்குக்கம் அதனையுடையார்மே வேற்றப்பட்டது. கொன்ட விரதம் விடாமைபற்றி, உரவோரென்றார்.

(தெ-ப-ரா.)—இழுக்கத்தின் - (ஆசாரத்தினின்றும்) தவறுதலால், ஏதம் - (இழிகுலம் ஆதலாகிய) குற்றம், படுபாக்கு-உண்டாதலை, அறிந்து-தெரிந்து, உரவோர - மனவலியை யுடையோர், ஒழுக்கத்தின் - ஆசாரத்தில், ஒல்கார் - சுருங்கார்.

136. Those firm in mind will not slacken in their observance of the proprieties of life, knowing, as they do, the misery that flows from the transgression from them.

எ. ஒழுக்கத்தி னெய்துவர் மேன்மை யிழுக்கத்தி  
னெய்துவ யெதாப் பழி.

(பரி-ரா.) எ-து,—எல்லாரும் ஒழுக்கத்தானே மேம்பாட்டையெய்துவர் ; அதனினின்றிழுக்குதலானே தாம் எய்துதற்குரித்தலாத பழியையெய்துவர், எ-று.

பகைபற்றி அடாப்பழி கூறியவழி அதனையும் இழுக்கம்பற்றி உலகம் அடுக்குமென்றுகொள்ளும்ஆகவின், எய்தாப்பழி யெய்துவரொன்றார். இவையைந்து பாட்டாலும் ஒழுக்கம் உள்வழிப்படுங் குணமும் இல்வழிப்படுங் குற்றமும் கூறப்பட்டன.

(தெ-ப-ரா.)—ஒழுக்கத்தின் - (எல்லாரும்) ஆசாரத்தி னல், மேன்மை - மேம்பாட்டை, எய்துவர் - அடைவார்; இழுக்கத்தின் - (அதிலிருந்து) தவறுதலாலே, எய்தாப்பழி - (தாம்) அடைதற்கு உரித்தல்லாதபழியை, எய்துவர்-அடைவார்.

137. From propriety of conduct men obtain greatness; from impropriety comes insufferable disgrace.

அ. நன்றிக்கு வித்தாகு நல்லவாழுக்கங் தீயொழுக்க  
மென்று மிடும்பை தரும்.

(பரி-ஞா.) எ-து,—ஒருவனுக்கு நல்லவாழுக்கம் அறத்திற்குக் காரணமாய் இருமையினும் இன்பம் பயக்கும்; தீயவாழுக்கம் பாவத்திற்குக் காரணமாய் இருமையினுங் தன்பம் பயக்கும், எ-று.

நன்றிக்கு வித்தாகுமென்றதனால் தீயொழுக்கம் பாவத்திற்குக் காரணமாதலும், இடும்பைதருமென்றதனால் நல்லவாழுக்கம் இன்பந்தருதலும் பெற்றாலும், ஒன்றுநின்றே ஏனையதை முடிக்குமாகவின். இதனாற் பின்விளைவு கூறப்பட்டது.

(தெ-ப-ஞா.)—நல்லேழுக்கம்—(இருவனுக்கு) நல்ல ஆசாரமானது, நன்றிக்கு—அறத்துக்கு, வித்து ஆகும்—காரணமாய் (இருமைகளிலும்) இன்பத்தைத்தரும், தீஒழுக்கம்—தீயஆசாரமானது, (பாவத்திற்குக் காரணமாய்), என்றும்—இருமைகளிலும், இடும்பை—துன்பத்தை, தரும்—கொடுக்கும்.

138. Propriety of conduct is the seed of virtue; and impropriety will ever cause sorrow.

க. ஒழுக்க முடையவர்க் கொல்லாவே தீய வழுக்கியும் வாயாற் சொல்ல.

(பரி-ஞா.) எ-து,—மறந்துங் தீயசொற்களைத் தம்வாயாற் சொல்லுங் தொழில்கள் ஒழுக்கமுடையவர்க்கு முடியா, எ-று.

தீயசொற்களாவன—பிறர்க்குத்தீங்கு பயக்கும் பொய்முதலியனவும், வருணத்திற்கு உரியஅல்லனவுமாம். அவற்றது பன்மையால் சொல்லுதற்கொழில் பலவாயின. சொல்—சாதியொருமை. சொல்லெனவே அமைந்திருக்க வாயாலென வேண்டாது கூறினார், நல்ல சொற்கள் பயின்றதெனத் தாம் வேண்டியதன் சிறப்பு முடித்தற்கு. இதனை வடதாலார் தாற்பரியமென்ப.

(தெ-ப-ஞா.) வழுக்கியும்—மறந்தும், தீய—தீயசொற்களை, வாயால் சொல்ல— தம்வாயினாற் சொல்லுதல், ஒழுக்கம் உடைய வர்க்கு—ஆசாரமுடையவர்க்கு, ஒல்லா—முடியாவாம்.

139. Those who study propriety of conduct will not speak evil even forgetfully.

க. உலகத்தோ டொட்ட வொழுகல் பலகற்றுங் கல்லா ரறிவிலா தார்.

(பரி-ஞா.) எ-து,—உலகத்தோடு பொருந்த வொழுகுதலைக் கல்லா தார் பலதுல்களையுங் கற்றாரயினும், அறிவிலாதார், எ-று.

உலகத்தோடு பொருந்த வொழுகுதலாவது—உயர்ந்தோர் பலரும் ஒழுகிய ஆற்றுன் ஒழுகுதல். அறநால் சொல்லியவற்றுள் இக்காலத்திற்கு ஏலாதன வொழிந்து சொல்லாதனவற்றுள் ஏற்பன கொண்டு வருதலான் அவையும் அடங்க உலகத்தோ டொட்ட என்றும், கல்விக்குப் பயன் அறி

வும் அறிவிற்குப் பயன் ஒழுக்கமும் ஆகவின் அங்வொழுகுதலைக் கல்லாதார் பலகற்றும் அறிவிலாதாரொன்றுங் கூறினார். ஒழுகுதலைக் கற்றலாவது அடிப்படைத் தல். இவை யிரண்டுபாட்டானும் சொல்லானாஞ் செயலானும் வரும் ஒழுக்களைல்லாம் ஒருவாற்றும் ரேகுத்துக் கூறப்பட்டன.

(தெ-ப-ா.)—உலகத்தோடு - உயர்க்கோரோடு, ஒட்டபொருந்த, ஒழுகல் - நடத்தலை, கல்லார் - அறியாதார், பல - பலநால்களையும், கற்றும் - கற்றுராயினும், அறிவிலாதார் - அறிவில்லாதாராவர்.

140. Those who know not how to act agreeably to the world, though they have learnt many things, are still ignorant.

### கரு-ம. அதி-பிறவில்விழையாமை.

அஃதாவது காம மயக்கத்தால் பிறனுடைய இல்லானை விரும்பாமை. இஃது, ஒழுக்கமுடையார் மாட்டே நிகழ்வதாகவின், ஒழுக்கமுடைமையின்பின் வைக்கப்பட்டது.

க. பிறன்பொருளாட் பெட்டொழுகும் பேதைமை ஞாலத் தற்பொருள் கண்டார்க் கிளில்.

(பரி-ா.) எ-து,—பிறனுக்குப்பொருளாங் தன்மையுடையானைக் காத வித்தொழுகுகின்ற அறியாமை, ஞாலத்தின்கண் அறநூலையும் ஆராய்ந்தறிந்தார்மாட் டில்லை, எ-று.

பிறன்பொருள் - பிறனுடைமை. அறம் பொருளென்பன ஆகுபெயர். செவ்வெண்ணின்தொகை தொக்குநின்றது. இன்பம் ஒன்றையே நோக்கும் இன்ப நாலுடையார் இத்தீயொழுக்கத்தையும் பராதிதமென்று கூறுவராகவின், அறம் பொருள் கண்டார்க்கணில்லென்றார்; எனவே, அப்பேதைமையுடையார்மாட்டு அறமும் பொருளும் இல்லையென்பது பெறப்பட்டது.

(தெ - ப - ா.)—பிறன் - பிறனுக்கு, பொருளாள்-உடைமையாங் தன்மையவளை, பெட்டு - இச்சித்து, ஒழுகும் - நடக்கின்ற, பேதைமை - அறியாமையானது, ஞாலத்து - பூமியின்கண், அறம் - அறநூலையும், பொருள் - பொருள்நூலையும், கண்டார்கண் - ஆராய்ந்தறிந்தவரிடத்தே, இல் - இல்லை.

141. The folly of desiring her who is the property of another will not be found in those who know (the attributes of) virtue and (the rights of) property.

உ. அழன்கடை நின்றாரு ஜெல்லாம் பிறன்கடை நின்றாரிற் பேதையாரில்.

(பரி-ா.) எ-து,—காமங் காரணமாகப் பாவத்தின்கண் நின்றாரோல் லாருள்ளும் பிறனில்லானைக் காதவித்து அவன் வாயிற்கட்சென்று நின்றார்போலப் பேதையாரில்லை, எ-று.

அறத்தினீக்கப்பட்டமையின், அறன்கடையென்றார். அறன்கடைவின்ற பெண்வழிச்செல்வாரும், வரைவின் மகளிரோடும் இழிகுல மகளிரோடுங் கூடி. இன்ப நுகர்வாரும்போல, அறமும் பொருஞம் இழத்தலே யன்றிப் பிறன்கடை வின்றார் அச்சத்தால் தாங்கருதிய இன்பமும் இழக்கின்ற ராக வின், பேதையாரில்லென்றார்; எனவே, இன்பமும் இல்லையென்பது பெறப் பட்டது.

(தெ-ப-ா.)—அறன்கடை - (காமங்காரணமாகப்) பாவத் தில், நின்றாருள் எல்லாம்-நின்றவரொல்லாருள்ளும், பிறன்கடை-பிறன்று வாயிலினிடத்தே, நின்றாரின் - (அவன் மனையாளையிச் சித்து) நின்றவர்போல, பேதையார் - மூடர், இல் - இலர்.

142. Among all those who stand on the outside of virtue, there are no greater fools than those who stand outside their neighbour's door.

ஏ. விலிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரிற் நீழை புரிந்தொழுகு வார்.

(பி-ா.) எ-து,—தம்மை ஜயுறுதார் இல்லாள்கண்ணே பாவஞ்செய் தலை விரும்பி ஒழுகுவார் உயிருடையானும், இறந்தாரோயாவர், எ-று.

அறம் பொருளின்பங்களாகிய பயன் உயிராய்தாகையின், விலிந்தாரின் வேறல்லவான்றும், அவர் திமை புரிந்தொழுகுவது இல்லுடையவரது தெளிவுபற்றியாகவின் தெளிந்தாரில்லென்றுங் கூறினார்.

(தெ-ப-ா.)—மன்ற - நிச்சயமாக, தெளிந்தார் - (தம்மை நல்லவரொன்று) தெளிந்தவரது, இல் - மனையாளிடத்தே, தீழை-பாவஞ்செய்தலை, புரிந்து - விரும்பி, ஒழுகுவார் - கடப்பவர், (உயிருடையவராயிருந்தாலும்) விலிந்தாரின் - செத்தவரில் நின்றும், வேறல்லர் - வேறுகார்.

143. Certainly they are no better than dead men who desire evil towards the wife of those who undoubtingly confide in them.

ச. எனைத்துணைய ராயினு மென்னாங் தினைத்துணையுங் தேரான் பிறனில் புகல்.

(பி-ா.) எ-து,—எத்துணைப்பெருமைடையராயினும் ஒருவர்க்கு யாதாய் முடியும், காமமயக்கத்தால் தினையளவுந்தம்பிழையை ஓராது பிற ஆடைய இல்லின்கட்டுகுதல், எ-று.

இந்திரன்போல எல்லாப்பெருமையும் இழந்து சிறுமையெய்தல் நோக்கி, என்னுமென்றார். “என்னீ ரறியாதீர் போல விவைகூறி—வின்னீர வல்ல நெடுந்தகாய்” என்புழிப்போல உயர்த்தற்கட்ட பன்மை யொருமை மயங்கிறது. தேரான் பிறனென்பதைந் தம்மை ஜயுறுத பிறனென்று காட்பாருமூளர்.

(தெ-ப-ா.)—தினைத்துணையும் - (காமமயக்கத்தினாலே), தினையளவும் [சிறிதாயினுமென்றபடி], தேரான் - (தம்பிழை)

யை) நினையாமல், பிறன் இல் - பிறனுடைய மனையாளிடத்தே, புகல் - செல்லுதல், எனைத்துணையர் ஆயினும்-எவ்வளவு பெருமையை யுடையவராயிருக்கினும், என் ஆம் - (அவருக்கு) யாதாய் முடியும்.

**144.** However great one may be what does it avail if without at all considering his guilt he goes unto the wife of another.

இ. எளிதென வில்லிறப்பா என்து மெஞ்ஞான்றும் வினியாது நிற்கும் பழி.

(பரி-ா.) எ-து,-எம்துதல் எளிதென்று கருதிப் பின்விளை கருதாது பிறனில்லின்கண் இறப்பான், மாய்தலின்றி எஞ்ஞான்றும் நிலைற்கு குடிப்பழியினையெய்தும், எ-று.

இல்லின்கண் இறத்தல் - இல்லாள்கண் நெறிகடந்து சேறல்.

(தெ-ப-ா.)—எளிதுஎன - (இவளொச்சேர்தல்) எளிதென்று நினைத்து, இல் - (பிறன்) மனைவியிடத்தே, இறப்பான்-செல்லுவோன், வினியாது-அழியாமல், எ ஞான்றும் - எக்காலமும், நிற்கும்-நிலைநிற்பதாகிய, பழி - (குடிப்) பழியை, எம்தும்-அடைவான்.

**145.** He who thinks lightly of going unto the wife of another acquires guilt that will abide with him imperishably and for ever.

ஈ. பகைபாவ மச்சம் பழியென நான்கு மிகவாவா மில்லிறப்பான் கண்.

(பரி-ா.) எ-து,—பிறன் இல்லாள்கண் நெறிகடந்து செல்வாளிடத்துப் பகையும் பாவமும் அச்சமும் குடிப்பழியும் என்னும் இங்நான்கு குற்றமும் ஒருசாலும் நீங்காவாம், எ-று.

எனவே, இருமையுமிழுமத்தல் பெற்றும். இவையாறுபாட்டானும் பிறனில்விழைவான்கட்டு குற்றங்கூறப்பட்டது.

(தெ-ப-ா.)—இல் - (பிறன்) மனைவியினிடத்தே, இறப்பான்கண் - செல்லுவோனிடத்து, பகைபாவம் அச்சம் பழியென நான்கும் - பகையும் பாவமும் அச்சமும் குடிப்பழியும் என்னும் இங்நான்கு குற்றங்களும், இகவாஆம் - (ஒருபோதும்) நீங்காவாம்.

**146.** Hatred, sin, fear, disgrace; these four will never leave him who goes in to his neighbour's wife.

ஏ. அறனியலா னில்வாழ்வா என்பான் பிறனியலாள் பெண்மை நயவா தவன்.

(பரி-ா.) எ-து,—அறனுகிய இயல்போகூடி இல்வாழ்வாளென்று சொல்லப்படுவான், பிறனுக்குரிமை பூண்டு அவனுடைய இயல்பின்கண் ணே நிற்பாளது பெண்தன்மையை விரும்பாதவன், எ-று.

ஆனாலும் என்டு உடனிகழ்ச்சிக்கணவந்தது. இல்லறஞ் செய்வானெனப்படுவான் அவனே யென்பதாம்.

(தெ-ப-ா.)—அறன் இயலான் - அறமாகிய இயல்போடு கூடி, இல்வாழ்வான் என்பான் - இல்வாழ்வானென்று சொல்லப் படுவான், பிறன்இயலான் - பிறனுடைய வியல்பிலே (அவனுக்கு உரிமைபூண்டு) நிற்பவளது, பெண்மை - பெண்தன்மையை, நயவாதவன் - விரும்பாதவன்.

147. He who desires not the womanhood of her who should walk according to the will of another will be praised as a virtuous householder.

அ. பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றேர்க் கற்றென்றே வான்ற வொழுக்கு.

(பரி-ா.) எ-து,—பிறன்மனையாளை உட்கொள்ளாத பெரிய ஆண்தகைமை சால்புடையார்க்கு அறனுமாம், நிரம்பிய வொழுக்கமுமாம், எ-று.

புறப்பகைகளை அடக்கும் ஆண்மையுடையார்க்கும் உட்பகையாகிய காமம் அடக்குதற்கருமையின், அதனையடக்கிய ஆண்மையைப் பேராண்மையென்றார். ஒன்றேவென்பது என்னிடைச்சொல். செய்தற்கரிய அறாம் ஒழுக்கமும் இதனைச் செய்யாமையே பயக்குமென்பதாம்.

(தெ-ப-ா.)—பிறன்மனை-பிறனதுமனையாளை, நோக்காத-உட்கொள்ளாத, பேர் ஆண்மை - பெரிய ஆண்தன்மையானது, சான்றேர்க்கு - (அறிவால்) நிறைந்தோர்க்கு, அறன் ஒன்றே-தருமமாவதோன்றே, ஆன்றவொழுக்கு - நிறைந்தவொழுக்கமுமாம்.

148. That noble manliness which looks not at the wife of another is the virtue and dignity of the great.

கூ. நலக்குரியார் யாவொனி னுமநீர் வைப்பிற் பிறற்குரியா டோடோயா தார்.

(பரி-ா.) எ-து,—அச்சங் தருங் கடலாற் சூழப்பட்ட உலகத்து எல்லாந்மைகளும் எய்துதற்குரியார் யாவொனின், பிற்றென்றுவனுக்கு உரிமையாகியானுடைய தோனைச் சேராதார், எ-று.

அசலம், ஆழம், பொருளுடைமை முதலியவற்றுன் அளவிடப்படாமையின், காம நிலொன்றார். நலத்திற்கென்பது நலக்கெனக் குறைந்து நின்றது. உரிச்சொல்லீறு திரிந்து நின்றது. இருமையினும் நன்மையெய்துவ கொன்பதாம்.

(தெ-ப-ா.)—நாமநீர் - அச்சந்தருங் கடலாற் சூழப்பட்ட, வைப்பில்-பூமியில், நலத்திற்கு-(எல்லா) நன்மைகளையும் பெறுதற்கு, உரியார் - உரிமைக்காயடையார், யார் எனின்-யாவர்

எனின், பிற்கு - பிறனுக்கு, உரியாள் - உரிமையானவளது, தோள் - தோள்களை, தோயாதார் - சேராதவர்.

**149.** Is it asked, “ who are those who shall obtain good in this world surrounded by the terror-producing sea ? ” Those who touch not the shoulder of her who belongs to another.

**கா. அறண்வரையா எல்ல செயினும் பிறன்வரையாள் பெண்மை நயவாமை நன்று.**

(பரி-ளா.) எ-து,-ஒருவன் அறத்தைத் தனக்குரித்தாகச் செய்யாது பாவங்களைச் செய்யுமாயினும், அவனுக்குப் பிறனெல்லைக்கண்ணிற்பாளது பெண்மையை விரும்பாமையுண்டாயின், அது நன்று, எ-று.

இக்குணமே மேற்பட்டுத் தோன்றுமென்பதாம். இவைநான்கு பாட்டானும் பிறனில் விழையாதான்கட்ட குணங்கூறப்பட்டது.

(தெ-ப-ளா.)—அறண் - (ஒருவன்) அறத்தை, வரையாளன் - (தனக்கு உரியதாகக்) கொள்ளாதவனுகி, அல்ல - பாவங்களை, செயினும் - செய்தாலும், (அவனுக்குப்) பிறன்வரையாள் - பிற னெல்லையிலே நிற்பவளது, பெண்மை-பெண்மையை, நயவாமை-விரும்பாமை (உண்டாயின்), நன்று - (அது) நல்லது.

**150.** Though a man perform no virtuous deeds and commit (every) vice, it will be well if he desire not the womanhood of her who is within the limit (of the house) of another.

**கசு-ம். அதி-பொறையுடைமை.**

அஃதாவது காரணம்பற்றியாதல் மடமையானதல் ஒருவன் தமக்கு மிகைசெய்தவழித் தாழும் அதனை அவன்கட்செய்யாது பொறுத்தலையுடையராதல். நெறியினீங்கிய செய்தாகாயும் பொறுக்கவேண்டு மென்றாலும், இது பிறனில்விழையாமையின்பின் வைக்கப்பட்டது.

**க. அகழ்வாராத் தாங்கு நிலம்போலத் தம்மை யிகழ்வார்ப் பொறுத்த றலை.**

(பரி-ளா.) எ-து,-தன்னை அகழ்வாரா வீழாமற்றஞ்கும் நிலம்போல, தம்மை அவமதிப்பாராப் பொறுத்தல் தலையாயஅறம், எ-று.

இகழ்தல்-மிகையாயின செய்தலும் சொல்லுதலும்.

(தெ-ப-ளா.)—அகழ்வாரா-(தன்னைத்) தோண்டுவோரா, தாங்கும் - (வீழாமற்) சுமக்கின்ற, நிலம்போல - பூமிபோல, தம்மை-தங்களை, இகழ்வார் - நிந்திப்பவரா, பொறுத்தல்-பொறுத்திருத்தல், தலை - முதன்மையாகிய அறமாம்.

**151.** To bear with those who revile us just as the earth bears up those who dig it, is the first of virtues.

உ. பொறுத்த விறப்பினை யென்று மதனை மறத்த லதனி இல்லை நன்று.

(பரி-ஞா.) எ-து,—பொறை நன்றாகலால், தாமொறுத்தற்கு இயன்ற காலத்தும் பிறர் செய்த மிகையைப் பொறுக்க; அதனை உட்கொள்ளாது அப்பொழுதே மறத்தல் பெறின், அப்பொறையினும் நன்று, எ-று.

மிகையென்றது மேற்சொல்லிய இரண்டளையும். பொறுக்குங்காலும் உட்கொள்ளப்படுதலின், மறத்தலை அதனினும் நன்றென்றார்.

(தெ-ப-ஞா)—இறப்பினை—(ஒருவன் செய்த) மிகையை, என்றும்-தன்னுடைய காலத்திலேயும், பொறுத்தல்—பொறுக்கக்கடவன்; மறத்தல்—(அதனை வினின்யாமல் அப்பொழுதே) மறத்தல் (பெறின்), அதனினும்—அப்பொறுமையிலும், நன்று—மிகங்கல்லது.

152. Bear with reproach even when you can retaliate; but to forget it will be still better than that.

ஈ. இன்மையுள்ளெல்லாவது வன்மையுள்ள வன்மை மடவார்ப் பொறை.

(பரி-ஞா.) எ-து,—ஒருவனுக்கு வறுமையுள்ள வைத்து வறுமையாவது விருந்தினார் யேற்றுக்கொள்ளாது நீக்குதல்; அதுபோல, வன்மையுள்ள வைத்து வன்மையாவது அறிவின்மையான் மிகைசெய்தாகாப் பொறுத்தல், எ-று.

இஃது எடுத்துக்காட்டுவைமை. அறனல்லாத விருந்தொரால் பொருஞ்சடைமை ஆகாத வாறுபோல, மடவார்ப்பொறையும் மென்றுமூகாதே வன்மையாமென்பது கருத்து.

(தெ-ப-ஞா.)—இன்மையுள்ளெல்லாவது—(ஒருவனுக்கு) வறுமையுள்ள வறுமையாவது, விருந்துஒரால்—விருந்தினார் (ஏற்றுக்கொள்ளாமல்) நீக்குதலாம்; (அதுபோல) வன்மையுள்ள வன்மை—வல்லமையுள்ள வல்லமையாவது, மடவார்—அறியாமையினாலேதீங்கு செய்தவரா, பொறை—பொறுத்தல்.

153. To neglect hospitality is poverty of poverty. To bear with the ignorant is might of might.

ஈ. நிறையுடைமை நீங்காமை வேண்டிற் பொறையுடைமை போற்றி யொழுகப் படும்.

(பரி-ஞா.) எ-து,—ஒருவன் சால்புடைமை தன்கணின்று நீங்காமையை வேண்டுவேண்டியின், அவனுற் பொறையுடைமை தன்கண் அறியாமற்காத்தொழுகப்படும், எ-று.

பொறையுடையாற்கல்லது சால்பில்லையென்பதாயிற்று. இவைநான் குபாட்டானும் பொறையுடைமையது சிறப்புக் கூறப்பட்டது.

(தெ-ப-ஞா.)—நிறையுடைமை—(ஒருவன்) நிறைவையுடைய நிறையிருக்கை, நீங்காமை—(தன்னைவிட்டு) நீங்காமையை, வேண்

ஷன் - வேண்டுவானுயின், (அவனுல்) பொறையுடைமை - பொறு மையுடையனு யிருக்கை, போந்தி - அழியாமற் காத்து, ஒழுகப் படும் - நடக்கப்படும்.

154. If you desire that greatness should never leave you preserve in your conduct the exercise of patience.

கு. ஒறுத்தாரை யொன்றுக வையாரோ வைப்பர் பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து.

(பரி-ஞ.) எ - து, — பிறன் தமக்குத் தீங்குசெய்தவழிப் பொறுது அவனை ஒறுத்தாரை அறிவுடையார் ஒருபொருளாக மனத்துக்கொள்ளார்; அதனைப் பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து கொள்வார், எ - று.

ஒறுத்தவர் தாழும் அத்திங்கு செய்தவனே டொத்தவின், ஒன்றுக வையாரொன்றார். பொதிந்துவைத்தல்-சால்புடைமைபற்றி இடைவிடாது விணத்தல்.

(தெ-ப-ஞ.)— ஒறுத்தாரை - (பிறன்தமக்குத் தீங்குசெய்த விடத்துப் பொறுமல் அவனைத்) தண்டித்தவரை, ஒன்றுஆக - (அறிவுடையோர் ஒருபொருளாக, வையார் - மனத்துட்கொள்ளார்; பொறுத்தாரை - (அதனைப்) பொறுத்தவரை, பொன்போல்-பொன்னைப்போல், பொதிந்து - இடைவிடாது, வைப்பர்-மனத் துட்கொள்வார்.

155. (The wise) will not at all esteem the resentful. They will esteem the patient just as the gold which they lay up with care.

கு. ஒறுத்தார்க் கொருநாளை யின்பம் பொறுத்தார்க்குப் பொன்றுந் துணையும் புகழ்.

(பரி-ஞ.) எ-து, — தமக்குத் தீங்கு செய்தவனை ஒறுத்தார்க்கு உண்டாவது அவ்வொருநாளையின்பமே; அதனைப் பொறுத்தார்க்கு உலகம் அழியுமளவும் புகழுண்டாம், எ-று.

ஒருநாளையின்பம் - அங்காளாளர்னினும் கருதியது முடித்தேமெனத் தருக்கியிருக்கும் பொய்யின்பம். ஆதாரமாகிய உலகம் பொன்றப் புகழும் பொன்றுமாகவின், ஏற்புடை உலகெண்ணுஞ்சொல் வருவித்துகொக்கப்பட்டது.

(தெ-ப-ஞ.)— ஒறுத்தார்க்கு - (தமக்குத் தீங்குசெய்தவனைத்) தண்டித்தவர்க்கு (உண்டாவது), ஒருநாளை இன்பம்-அவ்வொருநாளையின்பமே; பொறுத்தார்க்கு - (அதனைப்) பொறுத்தவர்க்கு, பொன்றும்துணையும்- (உலகம்) அழியுமளவும், புகழ்-புகழ் (உண்டாம்.)

156. The pleasure of the resentful continues for a day. The praise of the patient will continue until (the final destruction of) the world.

எ. திறனால்ல தற்பிறர் செய்யினு நோனோங்  
தறனால்ல செய்யாமை நன்று.

(பரி-ஞா.) எ-து, — செய்யத்தகாத கொடியவற்றைத் தன்கட்பிறர் செய்தாராயினும், அவர்க்கு அதனால் வருங்குள்பத்திற்கு நொங்கு தான் அறனாலாத செயல்களைச் செய்யாதிருத்தல் ஒருவனுக்கு நன்று, எ-து.

உம்மை சிறப்பும்மை. துன்பத்திற்கு நோதலாவது - “உம்மை—யெரி வாய் சிரயத்து வீழ்வர்கொல்” என்றுபரிதல்.

(தெ-ப-ஞா.)—திறன்அல்ல - செய்யத்தகாத கொடியவை களை, தன் - தன்னிடத்து, பிறர்-மற்றவர், செய்யினும்-செய்தாலும், நோ - (அவருக்கு அதனால்வருவதாகிய) துன்பத்துக்காக, நொங்கு - வருந்தி, அறன்அல்ல - அறமல்லாதசெயல்களை, செய்யாமை - செய்யாதிருத்தல், நன்று - (ஒருவனுக்கு) நல்லதாம்.

157. Though others inflict injuries on you, yet compassionating the evil (that will come upon them) it will be well not to do them anything contrary to virtue.

அ. மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாங்குந்  
தகுதியான் வென்று விடல்.

(பரி-ஞா.) எ-து, — மனச்செருக்கால் தங்கண் தீயவற்றைச் செய்தாரைத் தாம் தம்முடைய பொறையான் வென்றுவிடுக, எ-து.

தாமும் அவர்கண் தீயவற்றைச் செய்து தோலாது பொறையான் அவரின் மேம்பட்டு வெல்கவென்பதாம். இவைநான்குபாட்டானும் பிறா செய்தன பொறுத்தல் சொல்லப்பட்டது.

(தெ-ப-ஞா.)— மிகுதியால்-மனச்செருக்கினாலே, மிக்கவை- (தம்மிடத்துத்) தீயவைகளை, செய்தாரை - செய்தவரை, தாம்-தாங்கள், தம் தகுதியால் - தமதுபொறுமையினாலே, வென்று விடல் - வென்றுவிடக்கடவர்.

158. Let a man by patience overcome those who through pride commit excesses.

கூ. துறந்தாரிற் றாய்மை யுடைய ரிறந்தார்வா  
யின்னுச்சொ ஞேற்கிற் பவர்.

(பரி-ஞா.) எ-து, — இல்வாழ்க்கைக்கண் நின்றேயும் துறந்தார்போ வத். தாய்மையுடையார், நெறியைக்கடந்தார்வாய் இன்னுச்சொல்லைப் பொறுப்பவர், எ-து.

தாய்மை - மனமாசின்மை. வாயென வேண்டாது கூறினார், தீயசொற் கள் பயின்றதெனத் தாம் வேண்டியதன் இழிபு முடித்தற்கு.

(தெ-ப-ஞா.)—இறந்தார் - (நல்வழியைக்) கடந்தவரது, வாய் - வாயிலுண்டாகும், இன்னுச்சொல் - வெறுக்கப்படுஞ் சொற்களை, நோற்கிற்பவர் - பொறுப்பவர், துறந்தாரின் - (இல்

வாழ்க்கையிலே யிருந்தும்) துறந்தார்போல, தூய்மை - பரிசுத்த குணத்தை, உடையர் - உடையவராவார்.

**159.** Those who bear with the uncourteous speech of the insolent are as pure as the ascetics.

**க0.** உண்ணது நோற்பார் பெரியர் பிறர்சொல்லு மின்னுச்சொ ஞேற்பாரிற் பின்.

(பி - ளா.) எ-து, —விரதங்களான் ஊனைத்தவிர்ந்து உற்ற நோயைப் பொறுப்பார் எல்லாரினும் பெரியர்; அவர் பெரியவரது தம்மைப் பிறர் சொல்லும் இன்னதசொல்லிலைப் பொறுப்பாரிற்பின், எ.று.

பிறர் - அறிவிலாதார். நோலாமைக்கேதுவாகிய இருவகைப்பற்றீரு சின்றே நோற்றவின், இன்னுச்சொ ஞேற்பாரிற்பின்னென்றார். இவையிரண்டுபோட்டானும் பிறர்மிகைக்கச்சொல்லியன பொறுத்தல் கூறப்பட்டது.

(தெ-ப-ளா.)—உண்ணது - (விரதங்களினுலே) உணவை விட்டு, நோற்பார் - (தம்மைஅடைந்தநோயைப்) பொறுப்பவர், பெரியர் - (எல்லாரினும்) பெரியவராவார்; (அவர் பெரியவரது) பிறர் - மற்றவர், சொல்லும் - (தம்மைச்) சொல்லும், இன்னுச்சொல்-வெறுக்கப்படுஞ்சொற்களை, நோற்பாரின்பின் - பொறுப்பவரிற்பின்.

**160.** Those who endure abstinence from food are great, next to those who endure the uncourteous speech of others.

கள-ம். அதி—அழுக்காருமை.

இதனுள் அழுக்காறென்பது ஒருசொல். அதற்குப் பொருள் மேலே உரைத்தாம். அச்சொல் பின்அழுக்காற்றைச் செய்யாமையென்னும் பொருள்பட எதிர்மறை ஆகாரமும் மகரஜூகாரவிகுதியும் பெற்று அழுக்காருமையென நின்றது. இப்பொருமையும் பொறைக்கு மறுதலீயாகவின், இதனை விலக்குதற்கு இது பொறையுடைமையின்பின் வைக்கப்பட்டது.

**க.** ஒழுக்காருக் கொள்க வொருவன்றன் னெஞ்சத் தழுக்கா றிலாத வியல்பு.

(பி-ளா.) எ-து, —ஒருவன் தன்னெஞ்சத்தின்கண் அழுக்காறென்னுங் குற்றமில்லாத இயல்பினைத் தனக்கோதிய ஒழுக்கநெறியாகக் கொள்க, எ-று.

இயல்பு - அறிவோடுகூடிய தன்மை. அத்தன்மையும் நன்மைபயத்தவின், ஒழுக்கநெறிபோல உயிரினுமோம்புக் என்பதாம்.

(தெ - ப - ளா.)—ஒருவன்தன்னெஞ்சத்து - ஒருவன்தன்மனத்தின்கண், அழுக்காறு - பொருமையாகிய குற்றம், இலாத-இல்லாத, இயல்பு - தன்மையை, ஒழுக்கு - (தனக்குச் சொல்

வலப்பட்ட) ஒழுக்கத்தினது, ஆறுஆக-வழியாக, கொள்க-கொள்ளக்கடவன்.

161. Let a man esteem that disposition which is free from envy in the same manner as propriety of conduct,

2. விழுப்பேற்றி னஃதொப்ப தில்லையார் மாட்டு  
மழுக்காற்றி னன்மை பெறின்.

(பரி-ஈ.) எ - து, -யாவர்மாட்டும் அழுக்காற்றினின்று நீங்குதலை ஒருவன் பெறுமாயின், மற்றவன் பெறுஞ்சிரிய்பேறுகளுள் அப்பேற்றினை ஒப்படில்லை, எ-து.

அழுக்காறு பகைவர் மாட்டும் ஒழியற்பாற் தென்பார், யார்மாட்டும் என்றார். அன்மை - வேறுதல். இவையிரண்பொட்டானும் அழுக்காறின்மை யது குணங் கூறப்பட்டது.

(தெ - ப - ஈ.)—யார்மாட்டும் - யாவரிடத்தும், அழுக்காற் றின் - பொருமையில்னின்றும், அன்மை - வேறுதலை, பெறின்- (ஒருவன்) பெறுவானுயின், விழுப்பேற்றின்- (மற்றவன்பெறும்) மேலானபேறுகளுள், அஃது - அப்பேற்றினை, ஒப்பது - ஒத்த பேறு, இல்லை - இலது.

162. Amongst all attainable excellencies there is none equal to that of being free from envy towards others.

ஈ. அறஞக்கம் வேண்டாதா னென்பான் பிறஞக்கம்  
பேணு தழுக்கறுப் பான்.

(பரி-ஈ.) எ-து, -மறுமைக்கும் இம்மைக்கும் அறமும் செல்வமும் ஆகிய உறுப்புகளைத் தனக்கு வேண்டாதானென்று சொல்லப்படுவான் பிறன் செல்வங்கள்ட வழி அதற்கு உவவாது அழுக்காற்றைச் செய் வான், எ-து.

அழுக்கறுத்த லெனினும் அழுக்காறெனினும் ஒக்கும். அழுக்காறு செய்யின் தனக்கே ஏதமாம் என்பதாம்.

(தெ-ப-ஈ.)—அறன் - (மறுமைக்கு) அறத்தையும், ஆக்கம் - (இம்மைக்குச்) செல்வத்தையும், வேண்டாதான்னன்பான்- (தனக்கு) விரும்பாதவனென்று சொல்லப்படுவோன், பிறன் - பிறனது, ஆக்கம்-செல்வத்தை, பேணுது - (கண்டவிடத்து) மகிழுமாமல், அழுக்கறுப்பான் - பொருமைப்படுவான்.

163. Of him who instead of rejoicing in the wealth of others envies it it will be said “ he neither desires virtue nor wealth.”

ச. அழுக்காற்றி னல்லவை செய்யா ரிழுக்காற்றி  
னேதம் படுபாக் கறிந்து.

(பரி - ளா.) எ-து,—அழுக்காறு ஏதுவாக அறன்லவற்றைச் செய்யார் அறிவுடையார், அத்தீநெறியால் தமக்கிருமையிலே துன்பம் வருத்தில் அறிந்து, எ-று.

அறன்லவையாவன—செல்வம், கல்வி முதலியன உடையார்கள் நீங்கு நினைத்தலும், சொல்லுதலும், செய்தலுமாம்.

(தெ-ப-ளா.)—இழுக்குஆற்றின்—(பொருமைப்படுவதாகி) தீயவழியால், ஏதம்-துன்பம், படுபாக்கு-உண்டாதலை, அறிந்து-தெரிந்து, அழுக்காற்றின்—(அறிவுடையோர்) பொருமையால், அல்லவை-அறம் அல்லாதவைகளை, செய்யார்-செய்யார்கள்.

**164.** (The wise) knowing the misery that comes from transgression will not through envy commit unrighteous deeds.

ஞ. அழுக்கா ருடையார்க் கதுசாலு மொன்னார் வழுக்கியுங் கேளன் பது.

(பரி - ளா.) எ-து,—அழுக்காறு பகைவரை ஒழிந்துங் கேடு பயப்பது ஒன்றுகளின், அவ்வழுக்காறுடையார்க்குப் பகைவர் வேண்டா, கேபெயத் தற்கு அதுதானே அமையும், எ-று.

அதுவேயென்னும் பிரிநிலையேகாரம் விகாரத்தாற்றிருக்கது.

(தெ-ப-ளா.)—அழுக்காறு - பொருமையானது, ஒன்னார்-பகைவரினின்று, வழுக்கியும்-ஒழிந்திருந்தும், கேடுங்கூன்பது-கேட்டைத்தருவது, (ஆதலால்) உடையார்க்கு - (அப்பொருமையை) உடையவர்க்கு, (கேட்டைத்தருதற்குப் பகைவர் வேண்டுவதில் லை) அது - அப்பொருமையே, சாலும் - போதும்.

**165.** To those who cherish envy that is enough. Though free from enemies that [envy] will bring destruction.

கு. கொடுப்ப தழுக்கறுப்பான் சுற்ற முடுப்பதூஉ முன்பதூஉ மின்றிக் கெடும்.

(பரி-ளா.) எ-து,—ஒருவன் பிறர்க்குக் கொடுப்பதன்கண் அழுக்காற் றைச் செய்வானது சுற்றம் உடுக்கப்படுவதும் உண்ணப்படுவதுமின்றிக் கெடும், எ-று.

கொடுப்பதன்கண் அழுக்கறுத்தலாவது - கொடுக்கப்படும் பொருள்களைப் பற்றிப் பொருமைசெய்தல். சுற்றங்கெடுமெனவே, அவன் கேடு சொல்லாமையே பெறப்பட்டது. பிறர்பேறு பொருமை தன்பேற்றையே அன்றித் தன்சுற்றத்தின் பேற்றினையும் இழப்பிக்குமென்பதாம்.

(தெ-ப-ளா.)—கொடுப்பது - (ஒருவனுல்) பிறர்க்குக்கொடுக்கப்படும் பொருளைக்குறித்து; அழுக்கறுப்பான் - பொருமைப்படுமவனது, சுற்றம் - உறவானது, உடுப்பதும் - உடுக்கும் உடை

யும், உண்பதும்-உண்ணும் உணவும், இன்றி-இல்லாமல், கெடும்-அழியும்.

166. He who is envious at a gift (made to another) will with his relations utterly perish destitute of food and raiment.

எ. அவ்வித் தழுக்கா ருடையானைச் செய்யவ  
தவ்வையைக் காட்டி விடும்.

(பரி-ா.) எ-து,—பிறராக்கங் கண்டவழிப் பொருமையுடையானைத்  
திருமகள் தாலும் பொருது தன்தவ்வைக்குக் காட்டி நீங்கும், எ-று.

தவ்வை-முத்தவள், தவ்வையைக்காட்டியென்பது “அறிவுடையந்தன  
எவ்வோக் காட்டென்றாலே” என்பதுபோல உருபுமயக்கம். மனத்தைக்  
கோடுவித்து அழுக்காருடையனுயினை யென்றுளைப்பாரும் உளர்.

(தெ-ப-ா.)—அழுக்காறு உடையானை - (பிறர்செல்வங்  
கண்டவிடத்தே) பொருமையுடையவனை, செய்யவள்-திருமகள்,  
அவ்வித்து - (தானும்) பொருமைப்பட்டி, தவ்வையை - (தன்)  
தமக்கைக்கு, காட்டி விடும் - காட்டிக்கொடுத்து நீங்குவாள்.

167. Lakshmi envying (the prosperity) of the envious man will  
depart and introduce him to her sister.

அ. அழுக்கா ரெனவொரு பாவி திருச்செற்றுத்  
திழுழி யுத்து விடும்.

(பரி-ா.) எ - து,—அழுக்காரென்ற சொல்லப்பட்ட ஒப்பில்லாத  
பாவி தன்னை உடையானை இம்மைக்கண் செல்வத்தைக்கெடுத்து, மறுமைக்  
கண் நரகத்திற் செலுத்திவிடும், எ-று.

பண்பிற்குப் பண்பி இல்லையேனும், தன்னையாக்கினுளை இருமையுங்  
கெடுத்தற் கொடுமைபற்றி, அழுக்காற்றினைப் பாவியென்றார், கொடியா  
னைப் பாவியென்னும் வழக்குண்மையின். இவையாறுபாட்டானும் அழுக்  
காருடைமையது குற்றந் கூறப்பட்டது.

(தெ-ப-ா.)—அழுக்காறன் ஒருபாவி-பொருமையை  
ன்று சொல்லப்பட்ட ஒப்பில்லாத பாவியானவன், திருச்செற்று-  
(தன்னையுடையவனை இம்மையில் அவனது) செல்வத்தைக்கெ  
டுத்து, தீழி உய்த்துவிடும் - (மறுமையில்) நரகத்திற் செலுத்தி  
விடுவான்.

168. Envy will destroy (a man's) wealth (in this world) and drive  
him into the pit of fire (in the world to come.)

க. அவ்விய நெஞ்சத்தா னக்கமுஞ் செவ்வியான்  
கேடு நினைக்கப் படும்.

(பரி-ா.) எ-து,—கோட்டத்தினைப் பொருந்திய மனத்தையுடைய  
வனது ஆக்கமும் ஏனைச் செம்மையுடையவனது கேடும் உளவாயின், அவை  
ஆராயப்படும், எ-று.

கோட்டம்-சன்டு அழுக்காறு. உளவாயினென்பது என்றின்றது. ஆக்கக்கேடுகள் கோட்டமுன் செம்மையும் ஏதுவாக வருதல் கூட ராமையின், அறிவுடையரால் இதற்கேதுவாகிய பழவினையாதென்று ஆராயப்படுத்தவிள்ளீர்: “இம்மைச் செய்தன யான்றி நல்லின—யும்மைப்படியன்கொ லொருதனி யுழங்கித்—திருத்தகு மாமனிக் கோழுந்துடன் போந்தது” என்னின்கூக்கப்பட்ட வாற்றிக்.

(தெ-ப-ா.)—அவ்வியம் கெஞ்சத்தான்-பொருமையுள்ள மனத்தையுடையவனது, ஆக்கமும் - செல்வமும், செவ்வியான்-பொருமையில்லாத மனத்தையுடையவனது, கேடும் - வருமையும், (உண்டானால்) வினைக்கப்படும்-(அவை) ஆராயப்படும்.

169. The wealth of a man of envious mind and the poverty of the righteous will be pondered:

க. அழுக்கற் றகன்றூரு மில்லை யஃஃதிலார்  
பெருக்கத்திற் நீர்ந்தாரு மில்.

(பரி-ா.) எ-து,—அழுக்காற்றைச் செய்து பெரியராயினரும் இல்லை; அச்செயலிலாதார் பெருக்கத்தின்கிணறும் இல்லை, எ-று.

இவை மிரண்டுபொட்டானும் கேடும் ஆக்கமும் வருதற்கேது ஒருங்கு கூறப்பட்டது.

(தெ-ப-ா.)—அழுக்கற்று - பொருமைப்பட்டு, அகன்றூரும்-பெருகினவரும், இல்லை - இலர் ; அஃது இலார்-அச்செயலில்லாதவருள், பெருக்கத்தின் - பெருக்கத்திலிருந்து, தீர்ந்தாரும் - நீங்கினவரும், இல் - இலர்.

170. Never have the envious become great : never have those who are free from it been without greatness.

கறு-ம். அதி—வெஃகாமை.

இஃதாவது பிறர்க்குரிய பொருளை வெளவுக்கருதாமை. பிறருடைமை கண்டவழிப் பொருமையே அன்றி அதனைத் தான் வெளவுக்கருதுது அங்குற்றமென்றந்து, இஃது அழுக்காருமையின்பின் வைக்கப்பட்டது.

க. நடுவின்றி நன்பொருள் வெஃகிற் குடிபொன்றிக் குற்றமு மாங்கே தரும்.

(பரி-ா.) எ-து,—பிறர்க்குரியன கோடல் நமக்கு அறன்தன்றென்னும் நடுவின்கைமை இன்றி அவர் நன்பொருளை ஒருவன் வெஃகுமாயின், அவ்வெஃகுதல் அவன்குடியைக் கெடச்செய்து, பலருற்றங்களையும் அப்பொழுதே ‘அவனுக்குக் கொடுக்கும், எ-று.

குடியை வளர்ச்செய்து பலன்மையும் பயக்கும் இயல்புற்றி, வெஃகினென்பார், உன்பொருள் வெஃகினென்றார். பொன்றவென்பது பொன்றியங்கத் திரிசுரின்றது; செய்தென்டது சொல்லைச்சும்.

(தெ-ப-ா.)—நடுவுஇன்றி - (பிறர்க்குரிய பொருளைக்கொள்ளுதல் நமக்கு அறமல்லவென்னும்) நடுவுநிலைமை யில்லாமல், நல்பொருள் - (அவரது) நல்லபொருளை, வெஃகின் - (அபகரித்தற்கு) விரும்பின், (அவ்விருப்பு) குடிபொன்றி - (அவன்) குடியைக்கெடுத்து, குற்றமும்-பலகுற்றங்களையும், ஆங்கே-அப்போதே, தரும் - (அவனுக்குக்) கொடுக்கும்.

171. If a man departing from equity covet the property (of others), at that very time will his family be destroyed and guilt be incurred.

உ. படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார்  
நடுவன்மை நானு பவர்.

(பரி-ா.) எ-து,—பிறர்பொருளை வெளவினால் தமக்கு வரும் பயனை விரும்பி, அது வெளவுதற்குப் பழியின்கண்ணே படுஞ்செயல்களைச் செய்யார், நடுவுநிலைமையன்மையை அஞ்சுபவர், எ-று.

நடுவு-ஒருவன்பொருட்குப் பிறன் உரியன் அல்லனென்னும் நடுவு.

(தெ-ப-ா.)—நடுவு இன்மை - (ஒருவன் பொருளுக்கு பிறன் உரியவன் அல்லனென்னும்) நடுவுநிலையல்லாமைக்கு, நானு பவர் - அஞ்சுவோர், (பிறர்பொருளை அபகரிப்பதினாலே), படுபயன் - (தமக்கு) வரும்பயனை, வெஃகி - விரும்பி, பழிப்படுவ-பழியினிடத்தே பொருங்குஞ்செயல்களை, செய்யார் - செய்யார்கள்.

172. Those who blush at the want of equity will not commit disgraceful acts through desire of the profit that may be gained.

ஈ. சிற்றின்பம் வெஃகி யறனல்ல செய்யாரோ  
மற்றின்பம் வேண்டு பவர்.

(பரி-ா.) எ-து,—பிறர்பால் வெளவிய பொருளால் தாம் எய்தும் நிலையில்லாத இன்பத்தை விரும்பி, அவர்மாட்டு அறனால்லாத செயல்களைச் செய்யார், அறத்தான் வரும் நிலையடைய இன்பத்தைக் காதவிப்பவர், எ-று.

பாவத்தான் வருதலின் அப்பொழுதே அழியுமென்பார், சிற்றின்பமென்றார். மற்றையின்பமென்பது மற்றின்பமென நின்றது.

(தெ-ப-ா.)—மற்றை இன்பம்-நிலையடைய பேரின்பத்தை, வேண்டுபவர்.- இச்சிப்பவர், சிறு இன்பம் - (பிறரிடத்தே அபகரிக்கப்பட்ட பொருளினாலே தாம் அடைவதாகிய நிலையில்லாத) அற்பவின்பத்தை, வெஃகி-விரும்பி, அறன்அல்ல - அறமல்லாத செயல்களை, செய்யார் - (அவரிடத்தே) செய்யார்கள்.

173. Those who desire the higher pleasures (of heaven) will not act unjustly through desire of the trifling joy (in this life).

ச. இலமென்று வெஃகுதல் செய்யார் புலமவன்ற புன்மையில் காட்சி யவர்.

(பரி-ஞா.) எ-து,—யாம் வறிய மென்று கருதி அது தீர்தற்பொருட்டுப் பிறர்பொருளை விரும்புதல்செய்யார், ஜம்புலன்களையும் வென்ற குற்றமில்லாத காட்சியினையுடையார், எ-து.

வெல்லுதல்-பாவநெறிக்கட்செல்ல விடாமை. புலம்வென்ற புன்மையில் காட்சியவர்க்கு வறுமையின்மையின், வெஃகுதலும் இல்லையாயிற்று. புன்மையில் காட்சி-பொருள்களைத் திரிபின்றியுணர்தல்.

(தெ-ப-ஞா.)—புலம்வென்ற - ஜம்புலன்களையும் வென்ற, புன்மையில் - குற்றமில்லாத, காட்சியவர் - அறிவையுடையவர், இலம் என்று-வறியோம் என்று நினைத்து, வெஃகுதல்செய்யார்- (அதுதீர்தற்பொருட்டுப் பிறர்பொருளை) விரும்புதல் செய்யார்.

174. The wise who have conquered their senses and are free from crime, will not covet (the things of others), with the thought “we are destitute.”

ஞ. அஃகி யகன்ற வறிவென்னும் யார்மாட்டும் வெஃகி வெறிய செயின்

(பரி-ஞா.) எ-து,—துண்ணிதாய் எல்லாதால்களிலும் சென்ற தம் மறிவு என்னபயத்ததாம், பொருளைவிரும்பி யாவர்மாட்டும் அறிவோடு படாத செயல்களை அறிவுடையார் செய்வராயின், எ-து.

யார்மாட்டும் வெறிய செய்தலாவது தக்கார்மாட்டும் தகாதார்மாட்டும் இழிந்தனவும் கடியனவும் முதலியன செய்தல். அறிவிற்குப் பயன் அவை செய்யாமையாகவின், அறிவென்னுமென்றார்.

(தெ-ப-ஞா.)—வெஃகி - (பொருளை) விரும்பி, யார் மாட்டும் - யாவரிடத்தும், வெறிய - அறிவோடு பொருந்தாத செயல்களை, செயின்-(அறிவுடையோர்) செய்வார்-ஆயின், அஃகி-நுட்பமானதாகி, அகன்ற - (எல்லா நால்களிலும் சென்று) விரிந்த, அறிவு-அறிவானது, என்ஆம் - என்னபயனை யுடையதாம்.

175. What is the advantage of extensive and accurate knowledge if a man through covetousness act senselessly towards all.

ச. அருள்வெஃகி யாற்றின்க ணின்றுன் பொருள்வெஃகிப் பொல்லாத சூழக் கெடும்.

(பரி-ஞா.) எ-து,—அருளாகிய அறத்தைவிரும்பி அதற்குவழியாகிய இல்லறத்தின்கண் நின்றவன் பிறர் பொருளை அவாவி அதனை வருவிக்குங்குற்ற நெறிகளை எண்ணக் கெடும், எ-து.

இல்லறநெறியால் அறிவு முதிர்க்குமியல்லது துறக்கப்படாமையின், அதனைத் துறவறத்திற்கு ஆதென்றார். கெடுதல் - இரண்டறமுஞ் சேரவிழுத்தல். சூழ்ந்த துணையானே கெடுமெனவே, செய்தாற்கெடுதல் சொல்லாமையே பெறப்பட்டது.

(தெ-ப-ா.)—அருள்வெஃகி - அருளாகிய அறத்தைவிரும்பி, ஆற்றின்கண் - (இல்லறமாகிய) அதன்வழியிலே, நின்றுந்தங்கினவன், பொருள்வெஃகி - (பிறர்) பொருளைவிரும்பி, பொல்லாத - (அதனைவருவிக்கும்) குற்றவழிகளை, சூழ - என்ன, கெடும் - கெடுவான்.

176. If he, who through desire of the virtue of kindness abides in the domestic state, i. e, the path in which it may be obtained, covet (the property of others) and think of evil methods (to obtain it), he will perish.

ஏ. வேண்டற்க வெஃகியா மாக்கம் விளைவயின் மாண்டற் கரிதாம் பயன்.

(பரி-ா.) எ-து,—பிறர்பொருளை அவாவிக்கொண்டு அதனுலாகின்ற ஆக்கத்தை விரும்பாதொழிக, பின் அனுபவிக்குங்கால் அவ்வாக்கத்தின் பயன் நன்றாதலில்லை ஆகலான், எ-று.

விளையென்பது முதனிலைத்தொழில்பெயர். இவையேழுபாட்டானும் வெஃகுதலின் குற்றங் கூறப்பட்டது.

(தெ-ப-ா.)—வெஃகி - (பிறர்பொருளை) விரும்பிக்கொண்டு, ஆம் - (அதனால்) உண்டாகின்ற, ஆக்கம்-பெருக்கத்தை, வேண்டற்க - வேண்டாதிருக்கக்கடவன், விளைவயின் - (பின்) அனுபவிக்கப்படும்போது, பயன் - (அப்பெருக்கத்தின்) பயன், மாண்டற்கு அரிது ஆம்-நன்றாகுதலில்லை, (ஆகலால்).

177. Desire not the gain of covetousness. In the enjoyment of its fruits there is no glory.

ஏ. ஆஃகாமை செல்வத்தி கியாதெனின் வெஃங்காமை வேண்டும் பிறன்கைப் பொருள்.

(பரி-ா.) எ-து,—சுருங்கல் மாலைத்தாகிய செல்வத்திற்குச் சருங்காமைக்காரனாம் யாதென்று ஒருவன் ஆராயின், அது பிறன்வேண்டுங்கைப் பொருளைத் தான் வேண்டாமையாம், எ-று.

ஆஃகாமை - ஆகுபெயர். வெஃகாதான் செல்வம் ஆஃகாதென்பதா யிற்று.

(தெ-ப-ா.)—செல்வத்திற்கு - (குறைந்துபோங் தன்மை யையுடைய) செல்வத்துக்கு, அஃகாமை - குறையாகிருத்தற்குக் காரணம், யாதுள்ளின் - எதுவென்று (ஒருவன்) ஆராயின், (அது) பிறன்-மற்றையான், வேண்டும்-விரும்பும், கைப்பொருள்-கைப்பொருளை, வெஃகாமை - (தான்) வேண்டாமையாம்.

178. If it is weighed "what is the indestructibility of wealth," it is freedom from covetousness.

கூ. ஆற்றனறிந்து வெஃகா வழிவுடையார்ச் சேருந்திறனறிந் தாங்கே திரு.

(பி-நா.) எ-து, —இஃது அறனென்றறிந்து பிறர்பொருளை விரும்பாத அறிவுடையாகாத் திருமகள் தான் அடைதற்காக்கூற்றினே அறிந்து அக்கூற்றினே சென்றடையும், எ-து.

அடைதற்காக்கூறு—காலமும், இ—ஆம், செவ்வியும் முதலாயின. இவை யிரண்டுபொட்டானும் வெஃகாமையின் குணங்கூறப்பட்டது.

(தெ-ப-நா.)—அறன் அறிந்து—(இது) அறனென்றறிந்து, வெஃகா—(பிறர்பொருளை) விரும்பாத, அறிவுடையார்—அறிவுடையாகா, திரு—திருமகள், திறன் அறிந்து—(தான் சேர்தற்காம்) திறத்தை அறிந்து, ஆங்கே—அத்திறத்தினாலே, சேரும்—சேரவாள்.

179. Lakshmi knowing the manner (in which she may approach) will immediately come to those wise men who, knowing that it is virtue, covet not the property of others.

க. இறலீனு மெண்ணைது வெஃகின் விறலீனும்  
வேண்டாமை யென் னுஞ் செருக்கு

(பி-நா.) எ-து, —பின் விளைவதறியாது ஒருவன் பிறன்பொருளை வெளவக்கருதின், அக்கருத்து அவனுக்கு இறுதியைப் பயக்கும்; அப்பொருளை வேண்டாமையென்னுஞ் செல்வம் வெற்றியைப் பயக்கும், எ-து.

பகையும் பாவமும் பெருக்கவின் இறலீனுமென்றும், அப்பொருளை வேண்டிய உழல்வோர்யாவதாயுங் கீழ்ப்படுத்தவின் விறலீனுமென்றுங் கூறி னார். செருக்கு—ஆகுபெயர். இதனால் அவ்விருமையும் ஒருங்கு கூறப்பட்டன.

(தெ-ப-நா.)—எண்ணைது—(ஒருவன்) (பின்விளைவதை) எண்ணைமல், வெஃகின்—(பிறன்பொருளை) விரும்புவானுயின், (அவ்விருப்பம்) இறல்—அழிவை, ஈனும்—(அவனுக்குத்) தரும், வேண்டாமை என்னும் செருக்கு—(அப்பொருளை) விரும்பாமை யென்னுஞ் செல்வமானது, விறல்—வெற்றியை, ஈனும்—தரும்.

180. To covet (the wealth of another) regardless of consequences will bring destruction. That greatness (of mind) which covets not will give victory.

ககு-ம். அதி—புறங்கு ரூமை.

அஃதாவது கானுதவழிப் பிற்கா இகழ்ந்துகாயாமை. மொழிக்குற்றம் மனக்குற்றம் அடியாக வருதலான், இஃது அழுக்காருமை வெஃகாமை களின்பின் வைக்கப்பட்டது.

க. அறங்கூரு னல்ல செயி னு மொருவன்  
புறங்கூரு னென்ற வினிது.

(பரி-ா.) எ-து,—ஒருவன் அறனென்று சொல்லுவதுஞ் செய்யாது பாவங்களைச் செய்யுமாயினும், பிறனைப் புறங்கூருவென்று உலகத்தாராற் சொல்லப்படுதல் நன்று, எ-று.

புறங்கூருமை அக்குற்றங்களான் இழிக்கப்படாது மேற்பட்டுத் தோ ந்றுமென்பதாம். இதனால் அவ்வறத்தினது நன்மை கூறப்பட்டது.

(தெ-ப-ா.)—ஒருவன் அறம் கூறுன்-ஒருவன் அறனென் ருசொல்லுவதுஞ் செய்யானுகி, அல்ல - அறன் அல்லாதவைச் சௌ [பாவங்களை], செயினும் - செய்தாலும், புறங்கூருன் - (பிறனைக் காணுதவிடத்தே) இகழ்ந்துபேசான், என்றல் - என்று (உலகத் தோராலே) சொல்லப்படுதல், இனிது - நல்லது.

181. Though one do not even speak of virtue and live in sin, it will be well if it be said of him “he does not backbite.”

உ. அறனழீஇ யல்லவை செய்தவிற் ரீதே  
புறனழீஇப் பொய்த்து நகை.

(பரி-ா.) எ-து,—அறனென்பது ஒன்றில்லையென அழித்துச்சொல்லி அதன்மேற் பாவங்களைச் செய்தவினும் தீமையுடைத்து. ஒருவனைக் காணுதவழி இகழ்ந்துகாயால் அழித்துச்சொல்லிக் கண்டவழி அவனேடு பொய்த்துநகுதல், எ-று.

உற்புச்சி விரனிறைவகையாற் கொள்க. அழித்தல்-ஒளியைக்கோறல்.

(தெ-ப-ா.)—புறன் அழீஇ - ஒருவனைக் காணுதவிடத் திகழ்ந்துபேசி, பொய்த்துநகை - (கண்டவிடத்தவனேடு) பொய்த்து மகிழ்தல், அறன் அழீஇ - அறனென்பதொன்றில்லையென அழித்துப்பேசி, அல்லவைசெய்தவின் (அதன்மேல்) பாவங்களைச் செய்தவினும், தீதே - தீமையுடையதே.

182. To smile deceitfully (in another's presence) after having reviled him to his destruction (behind his back) is a greater evil than the commission of (every other) sin and the destruction of (every) virtue.

ஈ. புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தவிற் சாத வறங்கூறு மாக்கங் தரும்.

(பரி - ா.) எ-து.—பிறனைக் காணுதவழி இகழ்ந்துகாத்துக் கண்ட வழி அவற்கினியனுகப் பொய்த்து ஒருவன் உயிர் வாழ்தவின், அது செய்யாது சாதல் அவனுக்கு அறநூல்கள் சொல்லும் ஆக்கத்தைக் கொடுக்கும், எ-று.

பின்புறங்கூறிப் பொய்த்தலொழிதவின், சாதல் ஆக்கந்தருமென்றார். ஆக்கம் - அஃதொழிந்தார் மறுமைக்கண் எய்தும் பயன். அறம்-ஆகுபெயர். தருமென்பது இடவழுவமைதி.

(தெ - ப - ா.)—புறங்கூறி - பிறனைக்காணுதவிடத்தே இகழ்ந்துபேசி, பொய்த்து-கண்டவிடத்தே அவனைப் புகழ்ந்து, உயிர்

வாழ்தலீன் - (ஒருவன்) உயிர்வாழ்தலினும், சாதல் - (அதுசெய்யாமல்) உயிர்விடுதல், (அவனுக்கு) அறங்கூறும் - தருமநால் களினுலே சொல்லப்பட்ட, ஆக்கம் தரும்-பயணத்தரும்.

183. Death rather than life will confer upon the deceitful back-biter the profit which (the treatises on) virtue point out.

ச. கண்ணின்று கண்ணதச் சொல்லினுஞ் சொல்லறக முன்னின்று பின்னேக்காச் சொல்.

(பரி-ஞா.) எ-து,—ஒருவன் எதிரோகின்ற கண்ணேட்டமறச் சொன்னான் ஆயினும், அவனெதிர் இன்றிப் பின்வருங்குற்றத்தை நோக்காத சொல்லைச் சொல்லாதோழிக, எ-று.

பின்-ஆகுபெயர். சொல்வான்தோழில் சொன்மே லேற்றப்பட்டது. இவை மூன்றுபாட்டானும் புறங்கூற்றினது கொடுமை கூறப்பட்டது.

(தெ-ப-ஞா.)—கண்ணின்று - (ஒருவனை) எதிரோகின்று, கண் அற-தாட்சினிய மில்லாமல், சொல்லினும்-சொன்னாலும், முன் இன்று - (அவன்) எதிரோலில்லாமல், பின் நோக்காச் சொல்-பின் வருங் குற்றத்தை நோக்காத சொல்லை, சொல்லறக - சொல்லாதிருக்கக்கடவன்.

184. Though you speak without kindness before another's face, speak not in his absence words which regard not the evil subsequently resulting from it.

ஞ. அறஞ்சொல்லு நெஞ்சத்தா னன்மை புறஞ்சொல்லும் புன்மையாற் காணப் படும்.

(பரி-ஞா.) எ-து,—புறஞ்சொல்லுவான் ஒருவன் அறனை நன்றென்று சொல்லினும், அது தன் மனத்தானுயச் சொல்லுகின்றால்ல என்பது அவன் புறஞ்சொல்லுதற்குக் காரணமான மனப்புன்மையானே அறியப் படும், எ-று.

மனந்தீதாகவின், அச்சொற்கொள்ளப்படாதென்பதாம்.

(தெ-ப-ஞா.)—(புறங்கூறுவோனேருவன் அறம் நன்றென்று வாயினுலேசொல்லினும்) அறஞ்சொல்லும் - அறத்தை அப்படிச்சொல்லுதற்கு ஏற்ற, நெஞ்சத்தான் அன்மை - மனத்தை யுடையவ னல்லாதவனுயிருக்கையானது, புறஞ்சொல்லும்-அப்புறங்கூறுதற்குக்காரணமாகிய, புன்மையால் - (மனப்) புன்மையாலே, காணப்படும் - (அறிவுடையோரால்) அறியப்படும்.

185. The emptiness of that man's mind who (merely) praises virtue will be seen from the meanness of reviling another behind his back.

கு. பிறங்பழி கூறுவான் றன்பழி யுள்ளுந்  
திறன்தெரிந்து கூறப் படும்.

(பரி-ஞா.) எ-து,—பிறனேருவன் பழியை அவன்புறத்துக் கூறும் வன், தன்பழி பலவற்றுள்ளும் உண்ணுக்கிறமுடையவற்றைத் தெரிந்து அவன் கூறப்படும், எ-று.

புறத்தென்பது அதிகாரத்தாற்பெற்றும். இது வருகின்றவற்றிற்கும் ஒக்கும். திறன்-ஆகுபெயர். தன்னைப் புறங்கூறியவாறு கேட்டான் அக்கூறி யாற்கு அவ்வளவுன்றி அவனிறந்து பட்டு உண்ணுக்கிறத்தனவாகிய பழிகளை நாடி எதிரோ கூறுமாகவின், திறன்தெரிந்து கூறப்படுமென்றார்.

(தெ-ப-ஞா.)—பிறங்பழி - பிறனேருவனதுபழியை, கூறுவான் - (அவனைக்கானுதவிடத்தே) சொல்லுவோன், தன் பழி யுள்ளும்-தனது (பல) பழிகளுள்ளும், திறன் - (வருந்தும்) விதமுடையவைகளை, தெரிந்து-ஆராய்ந்து, கூறப்படும் - (அவனுலே) சொல்லப்படுவான்.

186. The character of the faults of that man who publishes abroad the faults of others will be sought out and published.

எ. பகச்சொல்லீக் கேளிர்ப் பிரிப்பா நகச்சொல்லி நட்பாட நேற்று தவர்.

(பரி-ஞா.) எ-து,—தம்மை விட்டு நீங்கும்ஆற்றுற் புறங்கூறித் தங்கே விளையும் பிரியப்பண்ணுவர், கூடி மகிழுமாறு இனியசொற்களைச் சொல்லி அயலாரோடு நட்பாடலை அறியாதார், எ-று.

சிறப்பும்மை விகாரத்தாற்றெடுக்கது. கேளையும் பிரிப்பான்றகருத்தான், அயலாரோடுமென்பது வருவித்துகொக்கப்பட்டது. அறிதல் - தமக்குறுதியென்றறிதல். “கடியுமிடங்தேற்றுன் சோர்ந்தனன்கை” என்புழிப் போலத் தேற்றுமை தன்விளையாய் சின்றது. புறங்கூறுவார்க்கு யாவரும் பகையாவரொன்பது கருத்து.

(தெ-ப-ஞா.)—நகச்சொல்லி - (கூடி) மகிழும்படி (இனியசொற்களைச்) சொல்லி, நட்புஆடல் - (அயலாரோடு) சிகேகஞ் செய்தலை, தேற்றுதவர் - (தமக்குறுதியென்று) அறியாதவர், பகச்சொல்லி - (தம்மைவிட்டு) நீங்கும்படி புறங்கூறி, கேளிர்- (தமது) சுற்றுத்தாகையும், பிரிப்பர்-பிரியப்பண்ணுவர்.

187. Those who know not to live in friendship with amusing conversation will by back-biting estrange even their relatives.

ஏ. துன்னியார் குற்றமுங் தாற்று மரபினு  
கொன்னைகொ லேதிலார் மாட்டு.

(பரி-ஞா.) எ-து,— தம்மொடு செறிந்தாரது குற்றத்தையும் உவர் புறத்துந் தாற்றும் இயல்பினையுடையார், அயலார்மாட்டுக் கெய்வது யாது கொல்லோ! எ-ஐ.

தூற்றுதல் - பலரும் அறியப் பரப்புதல். அதனிற் கொடியது பிற தொன்று காணுமையின், என்னைகொலென்றார். செய்வதென்பது சொல் லெச்சம். என்னர்கொலென்று பாடமோதி, எவ்வியல்பினராவரொன் அலைப்பாருமூளர்.

(தெ - ப - ளா.)—துன்னியார் - (தம்மோடு) நெருங்கினவரது, குற்றமும் - குற்றத்தையும், தூற்றும் - (அவரைக் காணுத விடத்தே) பரப்புகின்ற, மரபினார் - இயல்பை யுடையவர், ஏதி லார்மாட்டு - அயலாரிடத்து, என்னைகொல் - யாதுதான் செய்யார்.

188. What will those not do to strangers whose nature leads them to publish abroad the faults of their intimate friends?

கூ. அறஞேக்கி யாற்றுங்கொல் வையம் புறஞேக்கிப் புன்சொ அலைப்பான் பொறை.

(பரி - ளா.) எ-து,—பிறர் நிங்கினவளவு பார்த்து அவர்பழித்துக்கொய உலைப்பானது உடற்பாரத்தை, நிலம் இக்கொடியது பொறுத்தலே எனக் கறமாவதெனக் கருதிப் பொறுக்கின்றதுபோலும், எ-ஆ.

எல்லாவற்றையும் பொறுத்தல் இயல்பாயினும், இது பொறுத்தற்கரி தென்னுங் கருத்தால், அறஞேக்கியாற்றுங்கொ லென்றார். இவை ஜங்கு பாட்டாலும் புறங்கூறுவார்க் கெய்துங் குற்றங் கூறப்பட்டது.

(தெ-ப-ளா.)—புறன்னோக்கி - பிறர் நிங்கினஇடம்பார்த்து, புல்சொல் - (அவரது) பழிப்புச்சொல்லை, உலைப்பான் - சொல் அவோளது, பொறை - (உடற்) பாரத்தை, வையம் - சூழியா னது, அறன்னோக்கி - (இக்கொடியதைச் சுமத்தலே எனக்கு) அறமாவதென்று நினைத்து, ஆற்றுங்கொல் - சுமக்கின்றதுபோ அலும்.

189. The world through charity supports the weight of those who reproach others observing their absence.

கா. ஏதிலார் குற்றம்போற் றங்குற்றங் காண்கிற்பிற் ற்துண்டோ மன்னு முயிர்க்கு.

(பரி - ளா.) எ-து,—ஏதிலாகாப் புறங்கூறுவார் அதற்கு அவர்குற் றங்கானுமாறுபோலப் புறங்கூறலாகிய தங்குற்றத்தையுங் காணவல்லரா யின், அவர் நிலைபேறுடைய வயிர்க்கு வருவதொரு துண்பமுன்டோ, எ-ஆ.

நடுவுகின்ற ஒப்பக்காண்ட லருமைநோக்கிக் காண்கிற்பினென்றும், கண்டவழி யொழிதலிற் பாவம் இன்றாம், ஆகவே வரும் பிறவிகளினுங் துள்பம் இல்லை யென்பது நோக்கி உயிர்க்குத் தீதுண்டோ வென்றுங் கூறினார். இதனாற் புறங்கூற்றுமிதற்கு உபாயங் கூறப்பட்டது.

(தெ-ப-ரோ.)—ஏதிலார்குற்றம்போல் - அயலாரது குற்றத் தைக்காணபதுபோல், தங்குற்றம் - (அப்புறங்கூறுதலாகிய) தமது குற்றத்தையும், காண்கிறபின் - காணமாட்டுவாராயின், மன்னுமுழுயிர்க்கு - (அவரது) நிலைபெற்ற உயிர்க்கு, தீது - (வருவதொரு) துன்பம், உண்டோ - இல்லை.

190. If they observed their own faults as they observe the faults of others, would any evil happen to men?

### உ-ம். அதி—பயனில்சொல்லாமை.

அஃதாவது தமக்கும் பிறர்க்கும் அறம் பொருள் இன்பமாகிய பயன்களூள் ஒன்றும் பயவாத சொற்களைச் சொல்லாமை. பொய், குறளை, கடுஞ்சொல், பயனில்சொல் என வாக்கின்கண் ரிகழும் பாவநான்களுள், பொய் துறங்தார்க்கல்லது ஒருதலையாகக் கடியலாகாமையின், அஃதொழித்து, இல்லாழ்வாராற் கடியப்படும் ஏனைனுன்றனுள், கடுஞ்சொல் இனிய வைகூற்றானும், குறளை புறங்கூறுமையானும், விலக்கி, நின்ற பயனில் சொல் இதனுன் விலக்குகின்றாகவின், இது புறங்கூறுமையின்பின் வைக்கப்பட்டது.

க. பல்லார் முனியப் பயனில் சொல்லுவா னெல்லாரு மெள்ளப் படும்.

(பரி-ரோ.) எ-து,—அறிவுடையார் பலருங் கேட்டு வெறுப்பப் பயனில்வாகிய சொற்களைச் சொல்லுவான் எல்லாரானும் இகழப்படும், எ-று.

அறிவுடையார் பலரும் வெறுப்பவே ஒழிந்தாரானும் இகழப்படுத வின், எல்லாரு மெள்ளப்படுமென்றார். மூன்றனுருபு விகாரத்தாற் குறைக்குது.

(தெ-ப-ரோ.)—பல்லார்—(அறிவுடையோர்) பலரும், முனிய—(கேட்டு) வெறுக்க, பயன்இல்—பயனில்லாத சொற்களை, சொல்லுவான்—சொல்லுவோன், எல்லாரும்—எல்லாரானும், எள்ளப்படும்—இகழப்படுவான்.

191. He who to the disgust of many speaks useless things will be despised by all.

ஏ. பயனில் பல்லார்முற் சொல்ல னயனில் நட்டார்கட் செய்தவிற் நீது.

(பரி-ரோ.) எ-து,—பயனில்வாகிய சொற்களை அறிவுடையார் பலர்கு ந்பே ஒருவன் சொல்லுதல் விருப்பமில்வாகிய செயல்களைத் தன்னட்டார் மாட்டுச் செய்தவினும் தீது, எ-று.

விருப்பமில்—வெறுப்பன, இச்சொல் அக்செயலினும் மிகவிகழற்பாடு பயக்குமென்பதாம்,

(தெ - ப - ளா.)—பல்லார்முன் - (அறிவுடையோர்) பலர் முன்னே, பயன்தில் - பயனில்லாதசொற்களை, சொல்லல்-(ஒரு வன்) சொல்லுதலானது, நட்டார்கண் - (தன்) சிகேகரிடத்து, நயன் இல - விருப்பமில்லாத செயல்களை, செய்தவின்-செய்தவி னும், தீது - தீயது.

192. To speak useless things in the presence of many is a greater evil than to do unkind things towards friends.

ந. நயனில் வென்பது சொல்லும் பயனில் பாரித் துரைக்கு முரை.

(பரி-ளா.) எ - து,—பயனில்வாகிய பொருள்களை ஒருவன் விரித்து காக்கு முரைதானே இவன் நீதியில்லென்பத்தை உரைக்கும், எ-று.

உரையால் இவன் நயனில்லென்பதறியலாமென்பார், அதனை உரை மேலேற்றி உரைசொல்லுமென்றார்.

(தெ-ப-ளா.)—பயன்தில்-பயனில்லாத பொருள்களை, பாரி த்து - விரித்து, உரைக்கும்உரை - (ஒருவன்) சொல்லும் சொல்லானது, நயன் இலன்னன்பது - (இவன்) நீதியில்லாதவ வென்பதைனை, சொல்லும் - அறிவிக்கும்.

193. That conversation in which a man utters forth useless things will say of him “ he is without virtue.”

ச. நயன்சாரா நன்மையி னீக்கும் பயன்சாராப் பண்பில்சொற் பல்லா ரகத்து.

(பரி - ளா.) எ-து,—பயனெடுப்பாத பண்பில் சொற்களை ஒருவன் பலரிடைச் சொல்லுமாயின், அவை அவர்மாட்டு நீதியோடுப்படாவாய், அவனை நற்குணங்களி னீக்கும், எ-று.

பண்பு—இனிமையும் மெய்ம்மையும் முதலாய சொற்குணங்கள். சொல்லுமாயி வென்பதும், அவர்மாட்டெட்டன்பதும், எச்சமாக வருவிக்கப் பட்டன.

(தெ-ப-ளா)—பயன்சாரா - பயனெடு பொருந்தாத, பண்பில்சொல் - குணமில்லாத சொற்களை, பல்லார்அகத்து - பலரிடத்தே, (ஒருவன் சொல்லுவானுயின் அவை அவரிடத்தே) நயன்சாரா - நீதியோடு பொருந்தாதவையாகி, நன்மையின் - நற்குணங்களி விருந்து, னீக்கும் - (அவனை) னீக்கும்.

194. The words devoid of profit or pleasure which a man speaks will, being inconsistent with virtue, remove him from goodness.

ஞ. சீர்மை சிறப்பொடு னீங்கும் பயனில் நீர்மை யுடையார் சொலின்.

(பரி-ா.) எ - து, — பயனிலவாகிய சொற்களை இனிய நீர்மையுடையார் சொல்லுவராயின், அவரது விழுப்பழும் அதனால் வரும் நன்குமதிக்கற்பாடும் உடனே நீங்கும், எ - று.

நீர்மை - நீரின்றன்மை. சொலினென்பது சொல்லாமையைவிளக்கிறது.

(தெ-ப-ா.) — பயன்இல - பயனில்லாதசொற்களை, நீர்மை உடையார் - குணத்தன்மையையுடையவர், சொவின் - சொல்லுவாராயின், சீர்மை - (அவரது) மேம்பாடானது, சிறப்பொடு - (அதனால் வரும்) நன்குமதிக்கப்படுதலுடனே, நீங்கும் - (அவரிடத்திருந்து) நீங்கும்.

195. If the good speak vain words their eminence and excellence will leave them.

சூ. பயனில்சொற் பாராட்டு வானை மகனெனால் மக்கட் பதடி யெனல்.

(பரி-ா.) எ-து, — பயனில்லாத சொற்களைப் பலகாலுஞ் சொல்லுவானை மகனென்று சொல்லற்க; மக்களுட் பதனென்று சொல்லுக, எ-று.

அல் விகுதி வியங்கோள், முன் எதிர்மறையினும், பின் உடம்பாட்டி னும் வந்தது. அறிவென்னும் உள்ளீடின்மையின், மக்கட்பதடியென்றார். இவை ஆறுபாட்டானும் பயனில்லாதசொற்களைச் சொல்லுதலின் குற்றங்கூறப்பட்டது.

(தெ-ப-ா.) — பயன்இல்சொல் - பயனில்லாதசொற்களை, பாராட்டுவானை - (பலதரமும்) சொல்லுவோனை, மகன்னெனல் - மனிதனென்றுசொல்லாதே, மக்கள்பதடினனல் - மனிதருக்குள் ஓலே பதரென்று சொல்லக்கடவாய்.

196. Call not him a man who parades forth his empty words. Call him the chaff of men.

எ. நயனில் சொல்லினுஞ் சொல்லுக சான்றேர் பயனில் சொல்லாமை நன்று.

(பரி-ா.) எ-து, — நீதியோடு படாதசொற்களைச் சான்றேர் சொன் னராயினும், அஃதமையும்; அவர் பயனிலவற்றைச் சொல்லாமைபெறின், அது நன்று, எ-று.

சொல்லினுமெனவே, சொல்லாமை பெறப்பட்டது. நயனிலவற்றி னும் பயனில் தீயவென்பதாம்.

(தெ-ப-ா.) — சான்றேர் - அறிவுடையோர், நயன்இல - நீதியோடு பொருந்தாதசொற்களை, சொல்லினும் - சொன்னாலும், சொல்லுக - சொல்லக்கடவர்; பயன்இல - பயனில்லாத சொற்களை, சொல்லாமை - சொல்லாமை (பெறின்), நன்று - (அது) நன்று.

197. Let the wise if they will, speak things without excellence; it will be well for them not to speak useless things.

அ. அரும்பய ஆயு மறிவினார் சொல்லார்  
பெரும்பய வில்லாத சொல்.

(பரி-ஞா.) எ-து,—அறிதற்கரிய பயன்களை ஆராயவல்ல அறிவினையுடையார் மிக்க பயனுடையவல்லாத சொற்களைச் சொல்லார், எ-து.

அறிதற்கரிய பயன்களாவன—வீடுபேறும், மேற்கதிச்செலவும் முதலாயின. பெரும்பயனில்லாதவனவே, பயன் சிறிதுடையனவும் ஒழுக்கப்பட்டன.

(தெ-ப-ஞா.)—அரு பயன்-அறிதற்கரிய பயன்களை, ஆயும்-ஆராயவல்ல, அறிவினார்-அறிவையுடையார், பெரு பயன் இல்லாதசொல் - மிகுந்த பயனில்லாதசொற்களை, சொல்லார்-சொல்லார்கள்.

198. The wise who seek after rare pleasures will not speak words that have not much weight in them.

க. பொருங்க பொச்சாந்தாஞ் சொல்லார் மருங்க மாசறு காட்சி யவர்.

(பரி-ஞா.) எ-து,—பயனில் நிங்கிய சொற்களை மறந்துஞ்சொல்லார், மயக்கத்தில் நிங்கிய தூய அறிவினையுடையார், எ-து.

துயவறிவு - மெய்யறிவு. மருங்க வென்னும் பெயரொச்சம் காட்சிய வளைஞாங் குறிப்புப்பெயர்கொண்டது. இவைழுந்துபாட்டாலும் பயனிலசொல்லாமையின் குணங்கூறப்பட்டது.

(தெ-ப-ஞா.)—மருள்தீர்க்க - மயக்கத்தில்நிங்கிய, மாச அறு-குற்றமற்ற [பரிசுத்தமாகியவென்றபடி], காட்சியவர்-அறிவினையுடையோர், பொருள்தீர்க்க - பயனில்நிங்கிய சொற்களை, பொச்சாந்தும் - மறந்தும், சொல்லார் - சொல்லார்கள்.

199. Those wise men who are without faults and are freed from ignorance will not even forgetfully speak things that profit not.

க0. சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க சொல்லிற் பயனிலாச் சொல்.

(பரி-ஞா.) எ-து,—சொற்களிற்பயனுடைய சொற்களைச் சொல்லுக; சொற்களிற்பயனில்லாத சொற்களைச் சொல்லாதொழிக, எ-து.

சொல்லினென்பது இருவழியும் மிகையாயினும், சொற்பொருட்பின் வருகிலையென்னும் அனிநோக்கிவந்தது, “வைகலும் வைகல் வரக்கன்டும்” என்பதுபோல, இதனாற் சொல்லப்படுவனவும் படாதனவும் நியமிக்கப்பட்டன.

(தெ-ப-ஞா.)—சொல்லில் - சொற்களிலே, பயன்உடைய-பிரயோசனமுடைய சொற்களை, சொல்லுக - சொல்லக்கடவர்;

சொல்லில் - சொற்களிலே, பயன்இலாச்சொல்-பிரயோசனமில் வாதசொற்களை, சொல்லறக் - சொல்லாதிருக்கக்கடவர்:

200. Speak what is useful, and speak not useless words.

உக-ம். அதி-தீவினையச்சம்.

அஃதாவது பாவங்களாயின செய்தற்கு அஞ்சதல். இதனான் மெய் வின்கண் நிகழும் பாவங்களொல்லாங் தொகுத்து விலக்குகின்ற ராகவின், இது பயனில் சொல்லாமையின் பின் வைக்கப்பட்டது.

க. தீவினையா ரஞ்சார் விழுமியா ரஞ்சவர்  
தீவினையென்னுஞ் செருக்கு.

(பநி-ஞா.) எ - து, — தீவினையென்று சொல்லப்படும் மயக்கத்தை முன்செய்த தீவினையுடையார் அஞ்சார்; அஃதிலராகிய சீரியார் அஞ்சவர், எ-று.

தீவினையென்னுஞ் செருக்கெனக் காரியம் காரணமாக உபசரிக்கப் பட்டது. மேந்தெருட்டுச் செய்து கைவந்தமையான் அஞ்சாரோன்றும், செய்தறியாமையான் அஞ்சவரோன்றும் கூறினார்.

(தெ-ப-ஞா.)—தீவினையென்னும் செருக்கு - தீவினையென்று சொல்லப்படுமயக்கத்தை, தீவினையார் - (முன்செய்த) தீவினையுடையோர், அஞ்சார்-பயப்படார்; விழுமியார் - (அதுஇல்லாத) மேலோர், அஞ்சவர் - பயப்படுவர்.

201. Those who have experience of evil deeds will not fear, but the excellent will fear the pride of sin.

2. தீயவை தீய பயத்தலாற் றீயவை  
தீயினு மஞ்சப் படும்.

(பநி-ஞா.) எ-று, — தனக்கின்பம் பயத்தலைக் கருதிச் செய்யுங் தீவினைகள் பின் அஃதொழித்துத் துன்பமே பயத்தலான், அத்தன்மைய வாகிய தீவினைகள் ஒருவனுற் றீயிலுமஞ்சப்படும், எ-று.

பிறிதொருகாலத்தும் பிறிதொருதேயத்தும் பிறிதோருடம்பினுஞ் சென்று கூடுதல் தீக்கின்மையின், தீயினுமஞ்சப்படுவதாயிற்று.

(தெ - ப-ஞா.)—தீயவை - (இன்பத்தின் பொருட்டுச்செய்யும்) தீவினைகள், தீய - (பின்பு) துன்பங்களை, பயத்தலால் - தருதலால், தீயவை - (அப்படிப்பட்ட) தீவினைகள், தீயினும் - தீயினும் அதிகமாக, அஞ்சப்படும் - (ஒருவனுல்) அஞ்சப்படும்.

202. Because evil produces evil, therefore should evil be feared more than fire.

ஈ. அறிவினு ஜெல்லாங் தலையென்ப தீய  
செறுவார்க்குஞ் செய்யா விடல்.

(பி-ஈ.) எ-து,—தமக்குறுதி நாடும் அறிவுகளெல்லாவற்றுள்ளும்  
தலையாய் அறிவென்று சொல்லுவர் நல்லோர், தம்மைச் செறுவார்மாட்டு  
மே திவினைகளைச் செய்யாது விடுதலே, எ-ஆ.

விழுதற்குக் காரணமாகிய அறிவை விடுதலென்றும், செயத்தக்குழி  
ஏது செய்யாதொழியவே தமக்குத் தன்பம் வாராதென உய்த்துணர்தா  
வின், அதனை அறிவிலுள்ளெல்லாங் தலையென்றுங் கூறினார். செய்யாது என்  
பது கடைக்குறைந்து விண்றது. இவை மூன்றுபாட்டானும் திவினைக் கஞ்ச  
வேண்டுமென்பது கூறப்பட்டது.

(தெ-ப-ஈ.)—செறுவார்க்கும்—(தம்மை) வருத்துவோ  
ரிடத்தும், தீய—திவினைகளை, செய்யாவிடல்—செய்யாமல் விடு  
தலை, அறிவினுள்ளெல்லாம்—(தமக்கு நன்மை ஆராயப்பட்ட)  
அறிவுகளெல்லாவற்றிலும், தலை—முதன்மையாகிய அறிவாகும்,  
என்ப—என்றுசொல்லுவர் (நல்லோர்).

203. To do no evil even to enemies will be called the chief of all  
virtues.

ஈ. மறந்தும் பிறன்கேடு சூழ்நிலை சூழி  
நெறஞ்சூழுஞ் சூழ்ந்தவன் கேடு.

(பி-ஈ.) எ-து,—ஒருவன் பிறனுக்குக் கேடு பயக்கும் வினையை  
மறந்தும் எண்ணுதொழிக; எண்ணுவனுயின், தனக்குக் கேடு பயக்கும்  
வினையை அறக்கடவுள் எண்ணும், எ-ஆ.

கேடென்பன ஆகுபெயர். சூழ்நின்றபொழுதே தானும் உடன்குழித்  
வின், இவன் பிற்படினும் அறக்கடவுள் முற்படுமென்பது பெறப்பட்டது.  
அறக்கடவு ஜென்னுதலாவது அவன்கெடத் தான் நீங்க நினைத்தல். திவினை  
எண்ணலும் ஆகாதென்பதாம்.

(தெ-ப-ஈ.)—பிறன்—(ஒருவன்) பிறனுக்கு, கேடு—கேட்ட  
டைத்தரும்வினையை, மறந்தும்-மறந்தாகினும், சூழ்நிலை—எண்ணு  
திருக்கக்கடவுள்; சூழின்—எண்ணுவானுயின், சூழ்ந்தவன்—அவு  
வெண்ணினவனுக்கு, கேடு—கேட்டடைத்தரும்வினையை, அறம்-  
அறக்கடவுள், சூழும்—எண்ணும்.

204. Even through forgetfulness meditate not the ruin of another.  
Virtue will meditate the ruin of him who thus meditates.

ஈ. இலைனென்று தீயவை செய்யற்க செய்யி  
வீலனுகு மற்றும் பெயர்த்து.

(பி-ஈ.) எ-து,—யான் வறியனென்று கருதி அது தீர்தற்பொருட்  
பேப் பிறக்குத் திவினைகளை ஒருவன் செய்யாதொழிக; செய்வனுயின்  
பெயர்த்தும் வறியனும், எ-ஆ.

அத்தீவினையாற் பிறவிதோறும் இலங்கெமன்பதாம். அன்-விகுதி முன் தனித்தன்மையிலும், பின் படர்க்கையொருமையிலும் வந்தது. தனித் தன்மை “உள்ளு வென்னுமியோயுண்டு” என்பதனாலுமறிக. மற்று - அசை நிலை. இலமென்று பாட மோதுவாரு மூளர். பொருளான் வறியனெனக் கருதித் தீயவை செய்யற்க; செய்யின், அப்பொருளானேயன்றி நற்குண நற்செய்கைளாலும் வறியனுமென் ரஹாப்பாருமூளர்.

(தெ-ப-ா.)—இலன்னன்று - (யான்) வறுமையை யுடையே வென்று நினைத்து, தீயவை - (அது தீர்த்தம்பொருட்டுத்) தீவினைகளை, செய்யற்க - (ஒருவன் பிறர்க்குச்) செய்யாதிருக்கக்கடவன், செய்யின் - செய்வானுயின், பெயர்த்து - பின்னும், இலன் ஆகும் - வறுமையை யுடையவனுவான்.

205. Commit not evil, saying, “I am poor:” if you do, you will become poorer still.

சூ. தீப்பால தான்பிறர்கட் செய்யற்க நோய்ப்பால தன்னை யடல்வேண்டா தான்.

(பரி-ா.) எ-து,—துன்பஞ்செய்யுங் கூற்றவாகிய பாவங்கள் தன் ஜெப் பின்வங்கு வருத்துதலை வேண்டாதவன், தீமைக்கூற்றவாகிய வினைகளைத் தான் பிறர்மாட்டுச் செய்யாதொழிக, எ-று.

செய்யின், அப்பாவங்கள் அடுதல் ஒருதலையென்பதாம்.

(தெ-ப-ா.)—நோய்ப்பால - துன்பஞ்செய்யும் பகுதியை யுடைய பாவங்கள், தன்னைஅடல்வேண்டாதான்-தன்னைப் (பின்வங்கு) வருத்துதலை விரும்பாதவன், தீப்பால - தீமையாகிய பகுதியையுடைய வினைகளை, தான் பிறர்கண்-தான் பிறரிடத்தே, செய்யற்க - செய்யாதிருக்கக்கடவன்.

206. Let him not do evil to others who desires not that sorrows should pursue him.

எ. எனைப்பகை யுற்றாரு முய்வர் வினைப்பகை வீயாது பின்சென் றடும்.

(பரி-ா.) எ - து,—எத்துணைப் பெரியபகை யுடையாரும் அதனை ஒருவாற்றூற் றப்புவர் ; அவ்வாறன்றித் தீவினையாகிய பகை நீங்காது புக்குழிப் புக்குக் கொல்லும், எ-று.

“வீயா - துடம்பொடு நின்ற வழிரு மில்லை” என்புழியும் வீயாமை நீங்காமைக்கண்வங்தது.

(தெ-ப-ா.)—எனைப்பகைஉற்றாரும் - எவ்வளவு பெரிய பகையையுடையவரும், உய்வர் - (அதனைஒருவழியினால்) தப்புவார்; (அப்படியல்லாமல்) வினைப்பகை - தீவினையாகிய பகையா

எனது, வீயாது - நீங்காமல், பின்சென்று-பின்தொடர்ந்து, அடும்-கொல்லும்.

207. However great be the enmity men have incurred they may still live. The enmity of sin will incessantly pursue and kill.

அ. தீயவை செய்தார் கெடுத் னிமுறண்ணை  
வீயா தழியுறைங் தற்று.

(பரி-ஞ.) எ-து,-பிறர்க்குத் தீவினைகளைச் செய்தார் தாங்கெடுதல் எத்தன்மைத்தெனின், ஒருவன்றிழல் நெடிதாகப்போயும் அவன்றன்னை விடாது வந்து அடியின்கண் தங்கிய தன்மைத்து, எ-று.

இவ்வுவமையைத் தன்காலம் வருங்குண்ணும் புனரைகாது உயிரைப் பற்றி நின்று, அது வந்துழி உருப்பதாய் தீவினையைச் செய்தார் பின் அதனால் கெடுத்தஞ் கு உவமையாக்கி உரைப்பாருமூர். அஃது உரை அன்றென்பதற்கு அடியுறைந்த நிழல் தன்னை வீங்குதற் றென்னாது வீயாதழியுறைந்தற் றென்ற பாடமே கரியாயிற்று. மேல் வீயாது பின்சென்று மென்றூர், ஈண்டு அதனை உவமையான் விளக்கினார்.

(தெ-ப-ஞ.)—தீயவை - தீவினைகளை, செய்தார் - (பிறருக்குச்) செய்தவர், கெடுதல் - (தாம்) கெடுதல், (எத்தன்மைத்தென்றால்) நிழல் - (ஒருவன்று) நிழலானது, (நெடுந்தூரம்போயினும்), தன்னை - அவனை, வீயாது-விடாது வந்து, அடி - அடியினிடத்தே, உறைந்தது அற்று - தங்கியதன்மைத்து.

208. Destruction will dwell at the heels of those who commit evil even as their shadow that leaves them not.

கூ. தன்னைத்தான் காதல னுயி னெனைத்தொன்றுங் துன்னறக் தீவினைப் பால்.

(பரி-ஞ.) எ-து,-ஒருவன், தன்னைத்தான் காதல் செய்தல் உடைய னுயின், தீவினையாகிய பகுதி எத்துண்ணுஞ் சிறிதொன்றுயினும் பிறர்மாட்டுச் செய்யா தொழிக, எ-று.

நல்வினை, தீவினையென வினைப்பகுதி இரண்டாகவின், தீவினைப்பாலென்றூர். பிறர்மாட்டுச் செய்த தீவினை தன்மாட்டுத் துன்பம் பயத்தல் விளக்கினுராகவின், தன்னைத்தான் காதலுயினென்றூர். இவையாறு பாட்டானும் பிறர்க்குத் தீவினைசெய்யின் தாங்கெடுவொன்பது கூறப் பட்டது.

(தெ-ப-ஞ.)—தன்னைதான் காதலன் ஆயின் - (ஒருவன்) தன்னைத்தான் விரும்புத உடையவனுஞல், தீவினைப்பால் - தீவினையாகிய பிரிவிலுள், எனைத்து ஒன்றும் - எவ்வளவு சிறிய தொன்றை யாயினும், துன்னறக் - (பிறரிடத்தே) செய்யாதிருக்கக்கடவன்.

209. If a man love himself, let him not commit any sin however small.

க. அருங்கேட னன்ப தறிக மருங்கோடித்  
திவினை செய்யா னனின்.

(பி-ா.) எ-து,—ஒருவன் செந்நெறிக்கட்ட செல்லாது கொடுகொறிக் கட்சென்று பிரமாட்டுத் திவினைகளைச் செய்யான்ஆயின், அவனை அறிதா கிய கேட்டையுடைய னன்பதநிக, எ-று.

அருமை—இன்மை. அருங்கேடனன்பதஜை “சென்று சேர் கல்லாப் புள்ள புள்ளி லென்றாழ் வியன்குளம்” னன்பதுபோலக்கொள்க. ஓடி னன் னும் வினையெச்சம் செய்யானன்னும் எதிர்மறைவினையுட் செய்தலோடு முடிந்தது. இதனால் திவினைசெய்யாதவன் கேட்டலெனன்பது கூறப்பட்டது.

(தெ-ப-ா.)—மருங்குதி - (ஒருவன்) கல்ல வழியிற் போகாமல் கெட்ட வழியிற்போய், திவினை - திவினைகளை, செய்யான்னனின் - (பிறரிடத்தே) செய்யானுயின், அருங்கேடன் னன் பது - (அவன்) கேட்டை அருமையாக வுடையவ னன்பதை [கேட்டை யுடையவ னல்லன் னன்றபடி], அறிக-அறியக்கடவர்.

210. Know ye that he is freed from destruction who commits no evil, going to neither side of the right path.

### உ-ம். அதி-ஒப்புரவறிதல்.

அஃதாவது உலகநடையினை யறிந்து செய்தல். உலக நடை வேத நடைபோல அறநூல்களுள் கூறப்படுவதன்றித் தாமேதுறிந்து செய்யுந்தன் மைத்தாகவின், ஒப்புரவறிதலென்றார். மேல் மன மொழி மெய்களால் தவிரத்தகுவன கூறினார், இனிச்செய்யத் தகுவனவற்றுள் எஞ்சிசின்றன கூறுகின்றாகவின், இது திவினையச்சத்தின்பின் வைக்கப்பட்டது.

க. கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்  
டென்னுற்றுங் கொல்லோ வுலகு.

(பி-ா.) எ-து,—தமக்கு நீர் உதவுகின்ற மேகங்களினிடத்து உயிர் சள் னன்னகைம்மாறு செய்யாளின்றன. ஆகலான், அம்மேகங்கள்போல் வார் செய்யும் ஒப்புரவகளும் கைம்மாறு நோக்குவனஅல்ல, எ-று.

என்னுற்றுமென்ற வினா யாதும் ஆற்று னன்பது தோன்ற நிற்றவின், அது வருவித்துளைக்கப்படும். தவிருந்தன்மைய அல்ல னன்பது கடப்பா டென்னும் பெயரானே பெறப்பட்டது. செய்வாரது வேண்டாமையைச் செய்யப்படுவன மேலேற்றினார்.

(தெ-ப-ா.)—உலகு - உயிர்களானவை, மாரிமாட்டு- (தமக்கு நிருதவுகின்ற) மேகங்களிடத்து, னன் - னன்னபிரதியுப காரத்தை, ஆற்றும் - செய்துவருகின்றன [ஒன்றும் செய்கின் றனவில்லையென்றபடி;] (ஆதலால்) கடப்பாடு - (அம்மேகங்கள் போல்வார்செய்யும்) உபகாரங்களும், கைம்மாறு-பிரதியுபகாரங்களை, வேண்டா - விரும்புவனஅல்ல.

211. Benevolence seeks not a return. What does the world give back to the clouds?

2. தாளாற்றித் தந்த பொருளெல்லாங் தக்கார்க்கு  
வேளாண்மை செய்தற் பொருட்டு.

(பரி-னா.) எ-து,—தகுதியை யுடையார்க்காயின் முயற்சீச்செய்து  
ஈட்டிய பொருள் முழுதும் ஒப்புரவுசெய்தற் பயத்தவாம், எ-து.

பிறர்க்குதலாதார் போலத் தாமே உண்டற்பொருட்டும் வைத்திழுத்  
தற்பொருட்டும் அன்றென்ப தாயிற்று.

(தெ-ப-னா.)—தக்கார்க்கு - தகுதி யுடையவர்க்கு ஆயின்,  
தாள் ஆற்றி-முயற்சி செய்து, தக்த-சம்பாதிக்கப்பட்ட, பொருள்  
எல்லாம் - பொருள் முழுவதும், வேளாண்மை - உபகாரத்தை,  
செய்தல் பொருட்டு - செய்தலாகிய பயனுடையனவாம்.

212. All the wealth acquired with perseverance by the worthy is  
for the exercise of benevolence.

ந. புத்தே ஞாலகத்து மீண்டும் பெறலரிதே  
யொப்புரவி னல்ல பிற.

(பரி-னா.) எ-து,—தேவருலகத்தும் இவ்வுலகத்தும் ஒப்புரவுபோல  
ஈல்லன பிறசெயல்களைப் பெறுதலிரு, எ-து.

ஈவாரும் ஏற்பாருமின்றி எல்லாரும் ஒருதன்மைய ராதலின், புத்தே  
ஞாலகத்து அரிதாயிற்று; யாவர்க்கும் ஒப்பது இதுபோற் பிறிதொன்று  
இன்மையின், இவ்வுலகத்து அரிதாயிற்று. பெற்றக்கிடென்று பாடமோதிப்  
பெறுதற்குக் காரண மரிதென் றகைப்பாருமூர். இவை மூன்றுபாட்  
டானும் ஒப்புரவினது சிறப்புக் கூறப்பட்டது.

(தெ-ப-னா.)—புத்தேள் உலகத்தும் - தேவருலகத்திலும்,  
ஈண்டும் - இவ்வுலகத்திலும், ஒப்புரவின்-உபகாரம்போல, ஈல்ல-  
நல்லவையாகிய, பிற-வேறுசெயல்களை, பெறல்-பெறுதல், அரிது-  
அரிதாம்.

213. It is difficult to obtain another good equal to benevolence  
either in this world or in that of the gods.

ச. ஒத்த தறிவா னுயிர்வாழ்வான் மற்றையான்  
செத்தாருள் வைக்கப் படும்.

(பரி-னா.) எ-து,—உயிரோடு கூடி வாழ்வானுவான் உலக நடையினை  
அறிந்து செய்வான்; அஃத்தறிந்து செய்யாதவன் உயிருடையவனே ஆயினும்,  
செத்தாருள் ஒருவனாகக் கருதப்படும், எ-து.

உயிரின் அறிவுஞ் செயலுங் கானுமையின், செத்தாருள் வைக்கப்படு  
மென்றார். இதனால் உலகநடைவழு வேதநடைவழுப்போலத் தீர்திறன்  
உடைத்தன்றென்பது கூறப்பட்டது.

(தெ-ப-னா.)—ஒத்ததுஅறிவான் - உலகநடையை அறிந்து  
செய்பவன், உயிர்வாழ்வான் - உயிரோடுகூடி வாழ்வான்,

மற்றையான் - அதனை அறிந்து செய்யாதவன், (உயிருடையவனு யிருந்தாலும்) செத்தாருள் - இறந்தவர்களில், வைக்கப்படும் - (ஒருவனுக) வைக்கப்படுவான் [நினைக்கப்படுவா என்றபடி.]

214. He truly lives who knows (and discharges) the proper duties (of benevolence.) He who knows them not will be reckoned among the dead.

---

ஞ. ஊருணி நீர்விறைங் தற்றே யுலகவாம்  
பேரறி வாளன் றிரு.

(பரி-ஈ.) எ - து, - உலகநடையை விரும்பிச் செய்யும் பெரிய அறி விணையுடையவனது செல்வம், ஊரின்வாழ்வார் தண்ணீருண்ணுங் குளம் நீர்விறைந்தாற்போலும், எ-று.

நிறைதலென்னும் இடத்து நிகழ்பொருளின் தொழில் இடத்தின்மே வேற்றப்பட்டது. பாழ்போகாது நெடிதுவின்று எல்லார்க்கும் வேண்டு வன தப்பாது உதவு மென்பதாம்.

(தெ - ப - ஈ.) - உலகு - உலகநடையை, அவாம் - விரும்பிச் செய்யும், பேர் அறிவு ஆளன் - பெரிய அறி விணையுடையவனது, திரு - செல்வம், ஊருணி - ஊரில் வாழ்வார் நீருண்ணுங் குளமானது, நீர்விறைந்தது அற்று - நீரினால் நிறைந்ததுபோலும்.

215. The wealth of that man of eminent knowledge who desires to exercise benevolence approved of by the world, is like the full waters of a city tank.

---

கா. பயன்மர முள்ளுர்ப் பழுத்தற்றுற் செல்வ  
நயனுடை யான்கட் படின்.

(பரி-ஈ.) எ-து, - செல்வம் ஒப்புரவுசெய்வான் கண்ணே படுமா யின், அது பயன்படுமெரம் ஊர்நடுவே பழுத்தாற்போலும், எ-று.

உலகநிதி பலவற்றுள்ளும் ஒப்புரவு சிறந்தமையின், அதனையே நய என்றார்; எல்லார்க்கும் எளிதிற் பயன்கொடுக்குமென்பதாம்.

(தெ - ப - ஈ.) - செல்வம் - செல்வமானது, நயன் உடை யான்கண் - உபகாரஞ் செய்பவனிடத்தே, படின் - உண்டாகு மானால் (அவ்வுண்டாதல்), ஊர்உள் - ஊர்நடுவே, மரம் - மரத் தினிடத்தே, பயன் - பழமானது, பழுத்ததுஅற்று - பழுத்தாற் போலும்.

216. The wealth of a man (possessed of the virtue) of benevolence is like the ripening of a fruitful tree in the midst of a town.

---

எ. மருந்தாகித் தப்பா மரத்தற்றுற் செல்வம்  
பெருந்தகை யான்கட் படின்,

(பரி-ா.) எ-து,—செல்வம் ஒப்புரவசெய்யும் பெரியதகைமையை யுடையான்கண்ணே படுமாயின், அஃது எல்லாவறுப்பும் பினிகட்கு மருங் தாய்த் தப்பாத மரத்தை ஒக்கும், எ-று.

தப்புதலாவது சோடற்கு அரிய இடங்களில் நின்றுதல், மறைந்து நின்றுதல், காலத்தான் வேறுபட்டாதல் பயன்படாமை. தன்குறைநோக்காது எல்லார் வருத்தமுங் தீர்க்குமென்பதாம். இவை மூன்றுபாட்டாலும் கடப்பாட்டாளனுடைய பொருள் பயன்படுமாறு கூறப்பட்டது.

(தெ - ப - ா.)—செல்வம் - செல்வமானது, பெருந்தகையான்கண் - (உபகாரஞ்செய்யும்) பெரியதகைமையை யுடையவ னிடத்தே, படின்-உண்டாகுமானால், (அச்செல்வமானது) மருங் தாகி - (சமூலமும் வியாதிகளுக்கு) மருங்தாய், தப்பா-தப்பாத, மரத்துஅற்று - மரத்தைஒக்கும்.

217. If wealth be in the possession of a man who has the great excellence (of benevolence), it is like a tree which as a medicine is an infallible cure for disease.

அ. இடனில் பருவத்து மொப்புரவிற் கொல்கார் கடனறி காட்சி யவர்.

(பரி-ா.) எ-து,—செல்வம் சுருங்கிய காலத்தும் ஒப்புரவ செய் தற்குத் தளரார், தாம்செய்யத் தகுவனவற்றை அறிந்த இயற்கை அறி யுடையார், எ-று.

பிறவெல்லாம் ஒழியினும், இஃதொழியாளன்பதாம்.

(தெ - ப - ா.)—கடன் - (தாம்செய்யத்தகுவனவாகிய) முறைமைகளை, அறி-அறிந்த, காட்சியவர்-இயற்கையறிவையுடை யவர், இடன் இல் பருவத்தும் - செல்வஞ்சுருங்கியகாலத்திலும், ஒப்புரவிற்கு - உபகாரஞ்செய்வதற்கு, ஒல்கார் - தளரார்.

218. The wise who know what is *duty* will not scant their benevolence, even when they are without wealth.

கூ. நயனுடையா எல்கூர்ந்தா னுதல் செயுநீர் செய்யா தமைகலா வாறு.

(பரி-ா.) எ-து,—ஒப்புரவ செய்தலையுடையான் நல்கூர்ந்தானுத லாவது, தவிராது செய்யும் ஸீர்லமையையுடைய அவ்வொப்புரவுகளைச் செய் யப்பெறுது வருந்துகின்ற இயல்பாம், எ-று.

தான் நுகர்வன நுகரப்பெறுமை அன்றென்பதாம். இவை யிரண்டு பாட்டாலும் வறுமையான் ஒப்புரவோழிதற் பாற்றுஅன்றென்பது கூறப் பட்டது.

(தெ - ப - ா.)—நயன் உடையான் - உபகாரஞ் செய்தலை யுடையவன், நல்கூர்ந்தான் ஆதல்-வறுமைப்பட்டவனுகுதலாவது,

செய்யும் - (ஓழியாமற்) செய்யும், நீர் - தன்மையை யுடைய அவ்வுபகாரங்களை, செய்யாது - செய்யப்பெறுமல், அமைகலா ஆறு - வருந்துகின்ற இயல்பாம்.

219. The poverty of a benevolent man, is nothing but his inability to exercise the same.

க. ஒப்புரவி னல்வரும் கேடெனி னஃதொருவன் விற்றுக்கோட்டக்க துடைத்து.

(பரி-ா.) எ-து,-ஒப்புரவுசெய்தலான் ஒருவனுக்குப் பொருட்கேடு வருமென்பாருளாயின், அக்கேடு தன்னை விற்றுயினுங் கொள்ளுங் தகுதி யையுடைத்து, எ-று.

தன்னை விற்றுக்கொள்ளப்படுவதொருபொருள் இல்லையன்றே இஃதா மின் அதுவஞ் செய்யப்படுமென்றது, புழ்பயத்தல்கோக்கி. இதனால் ஒப்புரவினாற் கேடுவேது கேடுஅன்றென்பது கூறப்பட்டது.

(தெ-ப-ா.)—ஒப்புரவினால் - உபகாரஞ் செய்தலினாலே, கேடுவரும்எனின் - (ஒருவனுக்குப் பொருட்) கேடுவருமென்பவருண்டாயின், அஃது-அக்கேடானது, ஒருவன் விற்று - ஒருவன் (தன்னை) விற்றுயினும், கோள்தக்கதுடைத்து - வாங்குந்தகுதி யையுடையதாம்.

220 If it be said that loss will result from benevolence, such loss is worth being procured even by the sale of one's self.

உந்-ம். அதி-�கை.

அஃதாவது வறியராய் ஏற்றார்க்கு மாற்றுத்தகொடுத்தல். இது மறுமை கோக்கியதாகவின், இம்மைநோக்கிய ஒப்புரவறிதவின்பின் வைக்கப்பட்டது.

க. வறியார்க்கொன் றீவதே யீகைமற் றெல்லாங் குறியெதிர்ப்பை நீர் துடைத்து.

(பரி-ா.) எ-து,-ஒருபொருளும் இல்லாதார்க்கு அவர் வேண்டிய தொன்றைக் கொடுப்பதே பிறர்க்குக் கொடுத்தலாவது, அஃதொழிந்த எல்லாக்கொடையும் குறியெதிர்ப்பை கொடுக்கும் நீர்மையையுடைத்து, எ-று.

ஓழிந்த கொடைகளாவன வறியர் அல்லாதார்க்கு ஒருபயனேக்கிக் கொடுப்பன. குறியெதிர்ப்பையாவது அளவுகுறித்துவாங்கி அவ்வாங்கிய வாறே எதிர்க்கொடுப்பது. நீரது என்புழி அதுவென்பது பகுதிப்பொருள் விகுதி. பின்னால் தன்பால் வருதவின், குறியெதிர்ப்பை கொடுக்கு. நீர் துடைத்தென்றார். இதனால் ஈகைய திலக்கணங் கூறப்பட்டது.

(தெ-ப-ா.)—வறியார்க்கு - ஒருபொருளு மில்லாத வர்க்கு, ஒன்று - (அவர்வேண்டியது) ஒன்றை, அவதே-கொடுத்

தலே, ஈகை - (பிறர்க்குக) கொடுத்தலாகும், மற்று எல்லாம் - (அதுங்கலாயிய) எல்லாக்கொடையும், குறின்திர்ப்பை-குறிக்கப் பட்ட பின்வரும்பயனேகூடிய, நீரது-தன்மையை, உடைத்து-உடையதாம்.

221. To give to the destitute is true charity. All other gifts have the nature of (what is done for) a measured return.

2. நல்லா தெனினுங் கொள்றீது மேலுலக  
மில்லெனினு மீதலே நன்று.

(பரி-ஈ.) எ-து,-ஏற்றல் வீட்டுகிற்கு நல்லநெறியென்பார் உளரா மினும், அது தீது ; ஈந்தார்க்கு அவ்வுலகெய்துதல் இல்லையென்பார் உளரா மினும் ஈதலே நன்று, எ-து.

எனினுமென்பது இருவழியும் அங்கனங் கூறுவார் இன்மை விளக்கி நின்றது. பிரிநிலை ஏகாரத்தால் பிறவறங்களின் ஈதல் சிறந்ததென்பது பெற்றும். நல்லது கூறுவார் தீயதும் உடன்கூறினார்.

(தெ - ப - ஈ.)—கொள் - இரத்தல், நல்ஆறுஎனினும்- (மேலுலகத்துக்கு) நல்லவழி யென்பவர் உளராயினும், தீது- (அது) தீயது; மேல் உலகம்-(கொடுத்தவர்க்கு) அம்மேலுலகத் தை(அடைதல்), இல்லைனினும்-இல்லையென்பவர் உளராயினும், ஈதலே - கொடுத்தலே, நன்று - நலமுடையது.

222 To beg is evil, even though it were said that it is a good path (to heaven.) To give is good, even though it were said that those who do so cannot obtain heaven.

ந-. இலெனன்னு மெவ்வ முரையாமை யீதல்  
குலனுடையான் கண்ணே யுள.

(பரி-ஈ.) எ-து,-யான் வறியனென்று இரப்பான் சொல்லும் இளி வரவைத் தான் பிறர்கட்சொல்லாமையும், அதனைத் தன்கட் சொன்னார்க்கு மாற்றுது ஈதலும் இவை யிரண்டும் உளவாவன குடிப்பிறந்தான் கண்ணே, எ-து.

மேல் தீதென்றது ஒழிதற்கும், நன்றென்றது செய்தற்கும் உரியவளை உணர்த்தியவாறு. இனி இலெனன்னு மெவ்வமுரையாமை யீதலென்பதற்கு அவ்விளிவரவை ஒருவன் தனக்குச் சொல்வதற்கு முன்னே அவன் குறிப்பறிந்து கொடுத்தலெனவும், அதனைப் பின்னும் பிறநேருவன்பாற் சென்று அவனுரையாவகையாற் கொடுத்தலெனவும், யான் இதுபொழுது பொருஞ்சையேன்அல்லெனாக் கரப்பார்சொல்லும் இளிவரவைச்சொல்லாது கொடுத்தலெனவும், உரைப்பாருமூளர். அவர் ஈதலென்பதனைப் பொருட்பன்மைபற்றிவந்த பன்மையாகவுரைப்பார்.

(தெ-ப-ஈ.)—இலன் என்னும் - (யான்) வறியேனென்று (இரப்பவன்) சொல்லும், எவ்வம் - இழிவை, உரையாமை -

(பிறரிடத்தே) சொல்லாமையும், (அதனைத் தன்னிடத்தே சொன்னவர்க்கு) ஈதல் - (இல்லையென்னமற்) கொடுத்தலும், (ஆகிய இரண்டும்), குலனுடையான்கண்ணோ - நல்லகுடியிற் பிறந்தவனிடத்தே, உள் - உண்டு.

223. (Even in a low state) not to adopt the mean expedient of saying “I have nothing,” but to give, is the characteristic of the man of noble birth.

ச. இன்னு திரக்கப் படுத விரந்தவரின்முகங்கானுமாவு.

(பரி - ளா.) எ-து,-இரத்தலேயன்றி இரக்கப்படுதலும் இனிதன்று, ஒருபொருளையிரந்தவர் அது பெற்றதனால் இனிதாகிய அவர்முகங்கானுமாவும், எ-று.

எச்சவும்மையும் முற்றும்மையும் விகாரத்தாற்றெக்கன. இரக்கப்படுதல் - இரப்பார்க்கு ஈவலென்றிருத்தல். அதனை இன்னுதென்றது “எல்லா—மிரப்பார்க்கொன் நீயாமை” கூடுங்கொல்லோ என்னும் அச்சநோக்கி. எனவே, எல்லாப்பொருளும் ஈதல்வேண்டுமென்பது பெறப்பட்டது.

(தெ - ப - ளா.)—இரந்தவர் - (ஒருபொருளை) யாசித்தவர், இன்முகம் - (அதுபெற்றதனால்) இனிதாகிய (அவர்) முகத்தை, கானும் அளவு - பார்க்குமளவும், இரக்கப்படுதல் - (இரத்தலே அன்றி) இரக்கப்படுதலும், இன்னது - இனிதாகாது.

224. To see men begging from us is disagreeable, until we see their pleasant countenance.

ஞ. ஆற்றுவா ராற்றல் பசியாற்ற லப்பசியை மாற்றுவா ராற்றவிற் பின்.

(பரி-ளா.) எ-து,-தவத்தான் வலியார்க்கு வலியாவது, தம்மைஉற்றபசியைப் பொறுத்தல் ; அவ்விதான் அங்கனம் பொறுத்தற்கரிய பசியை ஈகையான் ஓழிப்பாரது வலிக்குப்பின், எ-று.

தர்மும் பசித்துப் பிற்காயும் அது தீர்க்கமாட்டாதார் ஆற்றவின்தாமும் பசியாது பிற்காயும் அது தீர்ப்பார் ஆற்றல் கண்றென்பதாம்.

(தெ - ப-ளா.)—ஆற்றுவார் - (தவத்தால்) வல்லவ ராவோ ருக்கு, ஆற்றல் - வல்லமையாவது, பசிஆற்றல்-(தம்மை அடைந்த) பசியைப்பொறுத்தலாம்; (அவ்வல்லமைதான்), அப்பசியை-அப்படிபொறுத்தற்கரியபசியை, மாற்றுவார் - (கொடையினாலே) நிக்குவோரது, ஆற்றவின்பின் - வல்லமைக்குப் பிறப்பட்டது.

225. The power of those who perform penance is the power of enduring hunger. It is inferior to the power of those who remove the hunger (of others.)

சு. அற்று ரழிபசி தீர்த்த லஃதொருவன்  
பெற்றுள் பொருள்வைப் புழி.

(பரி-ா.) எ-து,-வறியாரது மிக்க பசியை அறநோக்கித் தீர்க்க,  
பொருள்பெற்று நெருவன் அதைத் தனக்கு உதவ வைக்கும் இடம் அவ்  
வற மாகலான், எ-று.

எல்லாங்கமைக்கும் அழிய வருதலின், அழி பசியென்றார். அறனேக்  
கியென்பது எஞ்சிவின்றது. அற்றுரழிபசி தீர்த்த பொருள் பின்தனக்கே  
வந்து உதவு மென்பதாம்.

(தெ-ப-ா.)—அற்றூர் - வறியவரது, அழிபசி - மிகுந்த  
பசியை, தீர்த்தல் - (அறனேக்கித்) தீர்க்கக்கடவன், அஃது -  
அவ்வறம், ஒருவன் - (பொருள்பெற்றுள்) ஒருவன், வைப்புழி -  
(அப்பொருளைத்தனக்குதல்) வைக்குமிடம், (ஆதலால்).

226. The removal of the killing hunger of the poor is the place for  
one to lay up his wealth.

எ. பாத்தாண் மரீஇ யவணப் பசியென்னுங்  
தீப்பிணி தீண்ட லரிது.

①

(பரி-ா.) எ-து,-எஞ்சான்றும் பகுத்துண்டல் பயின்றவணப் பசி  
யென்று சொல்லப்படுக் கீயநோய் தீண்டுதல் இல்லை, எ-று.

இவ்வுடம்பினின்று ஞானவொழுகுக்களை அழித்து, அதனால் வரும்  
உடம்புகட்கும் துண்பஞ்செய்தலின், தீப்பிணியெனப்பட்டது. தனக்கு  
மருத்துவன் தானாகவின், பசிப்பிணி நனுகாதென்பதாம். இவையாறுபாட்  
டாஜும் ஈதவின்சிறப்புக் கூறப்பட்டது.

(தெ-ப-ா.)—பாத்து - (எந்நானும்) பகுத்து, ஊண் -  
உண்ணுதல், மரீஇயவணை - பழகியவணை, பசினன்னும் - பசியென  
ப்படும், தீப்பிணி - கீயநோய், தீண்டல்அரிது - தீண்டுதலில்லை.

227. The fiery disease of hunger shall never touch him who habitually distributes his food to others.

அ. ஈத்துவக்கு மின்ப மறியார்கொ ரூமுடைமை  
வைத்திழக்கும் வன்க ணவர்.

(பரி - ா.) எ-து,-தாமுடையபொருளை ஈயாதுவைத்துப் பின்  
இழங்குபோம் அருளிலாதார், வறியார்க்கு வேண்டியவற்றைக் கொடுத்து  
அவர் உவத்தலான் அருளுடையார் எய்தும் இன்பத்தினைக் கண்டறியார்  
கொல்லோ, எ-று.

உவக்குமென்பது காரணத்தின்கண் வந்த பெயரெச்சம்; அஃது இன்  
பமென்னுங் காரியப்பெயர் கொண்டது. அறிந்தாராயின், தாமும் அவ்  
வின்பத்தை எய்துவதல்லது வைத்திழவாளன்பது கருத்து.

(தெ-ப-ா.)—தாம் உடைமை-தங்களுக்குள் பொருளை,  
வைத்து - (கொடாது) வைத்து, இழக்கும் (பின்னே) - இழங்கு  
விடும், வன்கணவர்-அருளிலாதவர், ஈந்து - (வறியவர்க்கு வேண்

திய பொருள்களை) கொடுத்து, உவக்கும் - (அவர் மகிழ்தலினால் அருளுடையார்) அடையும், இன்பம் - மகிழ்ச்சியை, அறியார் கொல்-கண்டறியாரோ.

228. Do the hard-eyed who lay up and lose their possessions not know the happiness which springs from the pleasure of giving ?

க. இரத்தலி னின்னது மன்ற நிரப்பிய  
தாமே தமிய ருணை.

(பரி - ளா.) எ - து, - பொருட்குறை நிரப்பவேண்டி வறியார்க்கு ஈயாது தாமே தனித்துண்டல், ஒருவர்க்குப் பிறர்பாற்சென்று இரத்தலி னும் இன்னது ஒருதலையாக, எ-று.

பொருட்குறை நிரப்பலாவது ஒரோ எண்களைக்குறித்து அத்துணை ஈட்டுதுமென ஈட்டத்தையே மேற்கொண்டு இவற்கிக் கூட்டுதல். தனித்தல் - பிறகாயொழித்தல். இரத்தற்குள்ளது அப்பொழுதை யிலிவரவே, பின் நல்குரவில்லை. தமியருண்டற்கு அவை யிரண்டு மூன்வாம் ஆகவின், இரத்தலி னின்னதென்றார். நிரப்பிய வென்பதற்குத் தேழிய வுனவுகளை பீண்றுகொப்பாருமூர்.

(தெ-ப-ளா.)—நிரப்பிய - (பொருளின்குறைவை) நிறைக்க (வேண்டி), தாமே-தாங்களே, தமியர் - (இரங்தவர்க்குக்கொடாமல்) தனித்தவராகி, உணல் - உண்ணுதலானது, மன்ற - (ஒரு வருக்கு) விச்சயமாக, இரத்தலின் - (பிறரிடத்தேபோய்) இரத்தலி னும், இன்னது - துன்பஞ்செய்வதாம்.

229. Solitary and unshared eating for the sake of filling up one's own riches is certainly much more unpleasant than begging.

க. சாதலி னின்னத தில்லை யினித்தாஉ  
மீத வியையாக் கடை.

(பரி-ளா.) எ-து, - ஒருவற்குச் சாதல்போல இன்னதது ஒன்றில்லை; அத்தன்மைத்தாகிய சாதலும், வறியார்க்கொன்றீதல் முடியாதவழி இனிது, எ-று.

பிறர்க்குப் பயன்படாத உடற்பொறை ஸீங்குதலான், இனிதென்றார். இவை மூன்றுபாட்டானும் ஈயாமையின் குற்றங் கூறப்பட்டது.

(தெ-ப-ளா.)—சாதலின் - (ஒருவனுக்கு) இறத்தல்போல, இன்னதது - துன்பஞ்செய்வதொன்று, இல்லை - இலது; அது வும் - அப்படிப்பட்டிறத்தலும், ஈதல் - (வறியவர்க்குக்) கொடுத்தல், இயையாக்கடை - முடியாதவிடத்து, இனிது - இன்பஞ்செய்வதாம்.

230. Nothing is more unpleasant than death: yet even that is pleasant where charity cannot be exercised.

உச-ம். அதி-புகழ்.

—:::—

அஃதாவது இல்வாழ்க்கைமுதல் ஈகையீருகச் சொல்லப்பட்ட இல்ல ரத்தின் வழுவாதார்க்கு இம்மைப்பயனுகி இவ்வுலகின்கண் சிகழுந்து இற வாது சிற்குங் கீர்த்தி. இது, பெரும்பான்மையும் ஈதல்பத்திரி வருதலின், அதன் பின்வைக்கப்பட்டது.

க. ஈத விசைபட வாழ்த வதுவல்ல  
தூதிய மில்லை யுயிர்க்கு.

(பரி-ா.) எ-து,—வறியார்க்கே; அதனாற்புகழுண்டாகவாழ்க, அப் புகழல்து மக்களுயிர்க்குப் பயன் பிறிதொன்றில்லை ஆகலான், எ-து.

இசைபடவாழ்தற்குக் கல்வி, ஆண்மை, முதலிய பிற காரணங்களும் உளவேனும், “உணவின் பண்ட முன்டி முதற்று” ஆகவின், ஈதல் சிறந்த தென்பதற்கு ரோபகமாக ஈதலென்றார். உயிர்க்கென்பது, பொதுப்படக் கூறினாலேனும் விலங்குயிர்கட் கேலாமையின், மக்களுயிர்மேனின்றது.

(தெ-ப-ா.)—�தல்-(வறியவருக்குக்) கொடுக்கக்கடவர்;  
இசைபட - (அதனாற்) புகழுண்டாக, வாழ்தல் - வாழுக்கடவர்;  
அதுஅல்லது-அப்புகழல்லாமல், உயிர்க்கு - (மக்கள்) உயிர்க்கு,  
ஊதியம் இல்லை - வேறுபயன் இல்லை, (ஆதலால்).

231. Give to the poor and live with praise. There is no greater profit to man than that.

2. உரைப்பா ருரைப்பவை யெல்லா மிரப்பார்க்கொன்  
றீவார்மே னிற்கும் புகழ்.

(பரி-ா.) எ - து,—உலகத்து ஒன்றுரைப்பார் உரைப்பனவெல்லாம் வறுமையான் இரப்பார்க்கு அவர் வேண்டியதொன்றை ஈவார்கண் சிற்கும் புகழாம், எ-து.

புகழ்தான் உரையும் பாட்டுமென இருவகைப்படும். அவற்றுள், உரைப் பாருரைப்பவையென எல்லார்க்கும் உரிய வழக்கினையே எடுத்தா ராயி னும், இனம்பற்றிப் புலவர்க்கே உரிய செய்யுளுங் கொள்ளப்படும்; படவே, பாடுவார் பாடுவனவெல்லாம் புகழாமென்பதூஉம் பெற்றும். ஈதற்காரணஞ் சிறந்தமை இதனுள்ளங்காண்க. இதனைப் பிறர்மேலும் சிற்குமென் பார்தா மெல்லாஞ் சொல்லுக. புகழ் ஈவார் மேனிற்குமென் றுரைப்பாருமூனர். அது புகழுது சிறப்புநோக்காமையறிக.

(தெ-ப-ா.)—உரைப்பார்-(உலகத்திலே ஒன்றைச்) சொல் பவரால், உரைப்பவைள்ளாம் - சொல்லப்படுமைவைகளெல்லாம், இரப்பார்க்கு - (வறுமையால்) இரப்பவர்க்கு, ஒன்று - (அவர்வேண்டியது) ஒன்றை, ஈவார்மேல் - கொடுப்பவரிடத்தே, சிற்கும் புகழ் - நிலைபெற்ற கீர்த்தியாம்.

232. Whatsoever is spoken in the world will abide as praise upon that man who gives alms to the poor.

ஈ. ஒன்று வலகத் துயர்ந்த புகழில்லாற்  
பொன்றுது நிற்பதோன் மில்.

(பரி-ஈ.) எ - து, - தனக்கு இணையின்றுக் வோங்கிய புகழில்லது உலகத்து இறவாது நிற்பது பிறிதொன்றில்லை, எ-று.

இணையின்றுக் வோங்குதலாவது கொடுத்தந்தரிய உயிர் உறுப்புப்பொருள்களைக் கொடுத்தமைபற்றி வருதலால் தன்னேடொப்பதின்றித் தானே உயர்தல். அத்தன்மைத்தாகிய புகழே செய்யப்படுவதென்பதாம். இனி ஒன்றுவென்பதற்கு ஒரு வார்த்தையாகச் சொல்லினெனவும், ஒருதலையாகப் பொன்றுது நிற்பதெனவும் உரைப்பாருமூலர். இவறுன்றுபாட்டானும் புகழுது சிறப்புக் கூறப்பட்டது.

(தெ - ப - ஈ.)—ஒன்று ஆக - தனக்கு இணையில்லையாக, உயர்ந்த-ஒங்கிய, புகழ்-அல்லால் - கீர்த்தியல்லாமல், உலகத்து-உலகத்தில், பொன்றுது - அழியாமல், நிற்பது - நிலைப்பது, ஒன்று-வேறொன்று, இல் - இல்லை.

233. There is nothing that stands forth in the world imperishable, except fame, exalted in solitary greatness.

ச. நிலவரை நீள்புக மாற்றிற் புலவரைப்  
போற்றுது புத்தே ஞாகு.

(பரி-ஈ.) எ-து, - ஒருவன் நிலவெல்லைக்கண்ணே பொன்றுது நிற்கும் புகழைச் செய்யுமாயின், புத்தேஞாகம் அவனையல்லது தன்னை யெய்தினின்ற ஞானிகளைப்பேண்டு, எ-று.

புகழுடம்பான் இவ்வகும் புத்தேஞாடம்பான் அவ்வகும் ஒருங்கே யெய்தாமையின், புலவரைப்போற்றுதென்றார். அவன் இரண்டுலகும் ஒருங்கே கெய்துதல் “புலவர் பாடும் புகழுடடேயோர் விசம்பின், வலவ னேவா வான் ஆர்தி, யெய்துப வென்பதஞ் செய்வினை முடித்து” எனப் பிறராலுஞ் சொல்லப்பட்டது.

(தெ - ப - ஈ.)—நிலவரை - (ஒருவன்) பூமியின்னல்லையில், நீள்புகழ் - அழியாது நிற்கும்புகழை, ஆற்றின் - செய்வானுயின், புத்தேள்உலகு - தெய்வலோகமானது (அவனையல்லாமல்), புலவரை - (தன்னைஅடைந்திருக்கிற) ஞானிகளை, போற்றுது - பேணுது.

234. If one has acquired extensive fame within the limits of this earth, the world of the Gods will no longer praise those sages who have attained that world.

இ. நத்தம்போற் கேடு மூளதாகுஞ் சாக்காடும்  
வித்தகர்க் கல்லா ஸரிது.

(பரி-ஈ.) எ - து, - புகழுடம்பிற்கு ஆக்கமாகும் கேடும் புகழுடம்பு உளதாகும் சாக்காடும் சதுரப்பாடுடையார்க் கல்லது இல்லை, எ-று.

நங்தென்னும் தொழிற்பெயர் விகாரத்தால் நந்தென்றும், பின் அம் என்னும் பகுதிப்பொருள் விகுதிபெற்று, நத்தமென்றுமிற்று. போலென்

பது ஈண்டு உரையாசை. ஆகுமென்பதை முன்னுங்கூட்டி, அரிதென்பதை நீத் தனித்தனி கூட்டி உரைக்க. ஆக்கமாகுங்கேடாவது புகழுடம்பு செல்வ மெய்தப் பூதவுடம்பு ஈல்கூர்தல். உளதாகுஞ்சாக்காடாவது புகழுடம்பு நிற்கப் பூதவுடம்பு இறத்தல். நிலையாதனவற்றால் நிலையின் எய்துவார் வித்தகராகவின், வித்தகர்க்கல்லாலிதென்றார். இவை யிரண்பொட்டா னும் புகழுடையார் எய்தும் மேன்மை கூறப்பட்டது.

(தெ-ப-ா.)—வித்தகர்க்கு அல்லால் - திறமையை உடைய வர்க்கு அல்லாமல், (மற்றவர்க்கு) நத்தம் ஆகும் - (புகழுடம் பிற்குப்) பெருக்கமாகும், கேடும் - வறுமையும், அரிது - இல்லை; உளது ஆகும் - (அப்புகழுடம்பு) நிலைபெறுவதாகும், சாக்காடும்-மரணமும், (அரிது - இல்லை.)

235. Prosperity to the body of fame, resulting in poverty to the body of flesh, and the stability to the former arising from the death of the latter, are achievable only by the wise.

ச. தோன்றித் புகழோடு தோன்றுக வஃதிலார்  
தோன்றலிற் ரேன்றுமை நன்று.

(பரி-ா.) எ-து,—மக்களாய்ப் பிறக்கின் புகழுக்கேதுவாகிய குணத் தோடு பிறக்க ; அக்குணம் இல்லாதார் மக்களாய்ப் பிறத்தவின் விலங்காய்ப்பிறத்தல் நன்று, எ-று.

புகழ்—ஈண்டு ஆகுபெயர். அஃதிலாரென்றமையின் மக்களாயென்ப தாஹு, மக்களாய்ப் பிறவாமையென்ற அருத்தாபத்தியான் விலங்காய்ப்பிறத்தலென்பதாஹு, பெற்றும். இகழ்வார் இன்மையின், நன்றென்றார்.

(தெ-ப-ா.)—தோன்றின் - (மனிதராய்ப்) பிறந்தால், புகழோடு - புகழுக்கு ஏதுவாகிய குணத் தோடு, தோன்றுக - பிறக்கக்கடவர், அஃதுஇலார் - அக்குணமில்லாதவர், தோன்றலின்- (மனிதராய்ப்) பிறத்தவினும், தோன்றுமை - பிறவாமையானது [விலங்காய்ப்பிறத்தலென்றபடி], நன்று - நலமுடையது.

236. If you are born (in this world), be born with qualities conducive to fame. For those who are destitute of them it will be better not to be born.

ஏ. புகழ்பட வாழாதார் தங்கோவார் தம்மை  
யிகழ்வாகா நோவ தெவன்.

(பரி-ா.) எ-து,—தமக்குப் புகழுண்டாக வாழமாட்டாதார் அதுபற்றிப் பிறர் இகழ்ந்தவழி இவ்விகழ்ச்சி நம் மாட்டாமையான் வந்ததென்று தம்மை நோவாதே தம்மை யிகழ்வாகா நோவது என் கருதி, எ-று.

புகழ்பட வாழலாயிருக்க அதுமாட்டாத குற்றம்பற்றிப் பிறரிகழ்தல் ஒருதலையாகவின், இகழ்வாகாயென்றார்.

(தெ-ப-ா.)—புகழ்பட - (தமக்குப்) புகழுண்டாக, வாழாதார் - வாழமாட்டாதவர், (அதுபற்றிப்பிறரிகழ்ந்தவிடத்தே) தம் நோவார் - (இவ்விகழ்ச்சி நமதுமாட்டாமையால் வந்ததென்று)

தம்மைநோவாதவராகி, தம்மை - தங்களே, இசழ்வானா - நின்திப் பவா, நோவது - வெறுப்பது, எவன் - யாது.

237. Why do those who cannot live with praise, grieve those who despise them, instead of grieving themselves for their own inability.

அ. வரசையென்ப வையத்தார்க்கெல்லா மிசையென்னு மெச்சம் பெறுஅ விடின்.

(பரி-ஞா.) எ-து,—புகமென்னும் எச்சம் பெறலாயிருக்க அது பெறுதொழிவராயின், வையகத்தோர்க்கெல்லாம் அதுதானே வரசையென்று சொல்லுவர் நல்லோர், எ-று.

எச்சமென்றார், செய்தவரிறங்குபோகத் தான் இறவாது விற்றவின். இகழப்படுதற்குப் பிறிதொருகுற்றம் வேண்டாவென்பது கருத்து.

(தெ-ப-ஞா.)—இசைஎன்னும் எச்சம் - புகமென்னும் எச்சத்தை (பெறவேண்டியிருக்க), பெறுவிடின் - (அதனைப்) பெறுதுவிவராயின், வையத்தார்க்கு எல்லாம் - ழமியிலுள்ளார்க்கெல்லாம், வரசை - (அதுதானே) வரசையாகும், என்ப - என்று சொல்லுவர் (நல்லோர்).

238. Not to beget fame will be esteemed a disgrace by the wise in this world.

க. வரசையிலா வண்பயன் குன்று மிசையிலா யாக்கை பொறுத்த நிலம்.

(பரி-ஞா.) எ-து,—புகழில்லாத வடம்பைச் சுமந்த நிலம் பழிப்பில் லாத வளப்பத்தையுடைய விளையுள் குன்றும், எ-று.

உயிருண்டாயினும் அதனுற்பயன் கொள்ளாமையின் யாக்கையென அம், அது நிலத்தில்குப் பொறையாகவின் பொறுத்த வெனவங்கூறினார். விளையுள் குன்றுதற்கேது பாவயாக்கையைப் பொறுக்கின்ற வெறுப்பு. குன்றுமென இடத்து சிகழ்பொருளின் தொழில் இடத்தின்மேனின்றது. இவை நான்குபாட்டானும் புகழில்லாதாரது தாழ்வு கூறப்பட்டது.

(தெ-ப-ஞா.)—இசைஇலா - புகழில்லாத, யாக்கை - உடம்பை, பொறுத்த - சுமந்த, நிலம் - நிலத்தில், வரசைஇலா-பழிப்பில்லாத, வள் பயன் - வளப்பத்தையுடைய விளைவு, குன்றும்-குறையும்.

239. The ground which supports a body without fame will diminish in its rich produce.

க.0. வரசையொழிய வாழ்வாரோ வாழ்வா ரிசையொழிய வாழ்வாரோ வாழுா தவர்.

(பரி-ஞா.) எ-து,—தம்மாட்டு வசையுண்டாகாமல் வாழ்வாரோ உயிர் வாழ்வாராவார் ; புசழுஷ்டாகாமல் வாழ்வாரோ இறங்காராவார், எ-று.

வசை ஒழிதலாவது இசையென்னும் எச்சம் பெறுதலாயினாமையின், இசை ஒழிதலாவது வசைபெறுதலாயிற்று ; மேல் இசையிலாயாக்கை யென்றதனை விளக்கியவாறு. இதனால் இவ்விரண்டும் உடன் கூறப்பட்டன. மறுமைப்பயன் வானுறையுங்தெய்வத்துள் வைக்கப்படுமென மேலேகூறப் பட்டது ; படவே, இல்லறத்திற்கு இவ்வுகிக்குபகும், தேவருகிற்போக மும் பயணன்பது பெற்றும். இனி மனுமுதலிய அறநூல்களால் பொது வாகக் கூறப்பட்ட இல்லறங்களெல்லாம் இவர் தொகுத்துக்கூறிய இவற்றுள்ளே அடங்கும் : அஃத்ரின்து அடக்கிக்கொள்க ; யாம் உடைப்பிற் பெருகும்.

(தெ - ப-ா.)—வசைஒழிய - (தம்மிடத்து) நின்தையுண்டாகாமல் [புகழுண்டாகவென்றபடி], வாழ்வாரோவாழ்வார் - வாழ்பவரோ (உயிர்) வாழ்வோராவார், இசைஒழிய-புகழுண்டாகாமல் [நின்தையுண்டாக வென்றபடி], வாழ்வாரோ - வாழ்பவரோ, வாழாதவர் - இறங்தோராவார்.

240. Those live who live without disgrace. Those who live without fame live not.

இல்லறவியல் முற்றிற்று:

### து ற வ ற வியல்.

இனி முறையானே துறவறங்கூறிய தொடங்கினார். துறவறமாவது மேற்கூறிய இல்லறத்தின் வழுவாதொழுகி அறிவுடையராய்ப் பிறப்பினை அஞ்சி வீடுபேற்றின்பொருட்டுத் துறந்தார்க்கு உரித்தாய அறம். அது தான், வினைமாசத்தின்து அந்தக்கரணங்கள் தூயவாதற் பொருட்டு அவராற்காக்கப்படும் விரதங்களும், அவற்றுள் அவை தூயவாயவழி உதிப்பதாய்கூனமுமென இருவகைப்படும். அவற்றுள் விரதங்களாவன—இன்ன அஞ்சு செய்வலெனவும், இன்னபாவம் ஒழிவுலெனவும், தம்மாற்றலுக்கு ஏற்ப வராங்குதொகாள்வன. அவைதாம் வரத்பிலவாகவின் பெருகுமென்றஞ்சி, அவை தம்முள்ளே பலவற்றையும் அகப்படுத்து நிற்குஞ் சிறப்புடையன சிலவற்றை ஈண்டுக் கூறுவான் தொடங்கி, முதற்கண் அருளுடைமை கூறுகின்றார்.

உடு-ம். அதி—அருளுடைமை.

அஃதாவது தொடர்பு பற்றாத இயல்பாக எல்லாவழிர்கள் மேலும் செல்வதாகிய கருணை. இல்லறத்திற்கு அன்புடைமைபோல, இது துறவறத்திற்குச் சிறந்தமையின் முற்கூறப்பட்டது.

க. அருட்செல்வஞ்செல்வத்துட் செல்வம்பொருட்செல்வம் பூரியார் கண்ணு மூள.

(பி-ா.) எ - து, — செல்வங்கள் பலவற்றுள்ளும் ஆராய்க்கெதடுக் கப்பட்ட செல்வமாவது அருளான் வருஞ்செல்வம், அஃதொழின்த பொருளான் வருஞ்செல்வங்கள் இழிந்தார்கள்னும் உளவாம் ஆகலான், எ-து.

அருளான் வருஞ் செல்வமாவது உயிர்களை ஒம்பி அவ்வறத்தான் மேம்படுதல். உயர்ந்தார்கண்ணே அல்லது இல்லாத அருட்செல்வமே சிறப்புடைய செல்வம், ஏனை நீசர்கண்ணு முளவாம் பொருட்செல்வங்கள் சிறப்பில் வென்பதாம்.

(தெ - ப - ளா.)—பொருள்செல்வம் - பொருளால்வருஞ் செல்வங்கள், பூரியார்கண்ணும் - இழிந்தவரிடத்தும், உள்-இருக்கின்றன (ஆதலால்), செல்வத்துள் - செல்வங்கள் பலவற்றுள்ளும், செல்வம் - (ஆராய்ந்து எடுக்கப்பட்ட) செல்வமாவது, அருள்செல்வம் - அருளால்வருஞ் செல்வமாம்.

241. The wealth of kindness is wealth of wealth, in as much as the wealth of property is possessed even by the basest of men.

2. நல்லாற்று னடி யருளாள்க பல்லாற்றுற் றேரினு மஃதே துணை.

(பரி-ளா.) எ-து,—அளவைகளானும் பொருந்துமாற்றுனும் கன்றுன நெறியிலே நின்று, நமக்குத் துணையாம் அறம் யாதென்று ஆராய்ந்து, அருளுடையராக; ஒன்றையொன்றேவாத சமயநெறிகள் எல்லாவற்று நும் ஆராய்ந்தாலும் துணையாவது அவ்வருளே, பிறதில்லை, எ-று.

அளவைகளாவன பொறிகளாற் காணுங்காட்சியும், குறிகளான் உய்த்துணரும் அனுமானமும், கருத்தாமொழியாசிய ஆகமமும் என மூன்று. ஒப்புப்பற்றி உணரும் உலகமையும், இங்னம் அன்றுயின் இது கூடாதென்றுணரும் அருத்தாபத்தியும், உண்மைக்குமாறுய இன்மையும் என, இவற்றையுங் கூட்டி ஆறென்பாருமூர். இவையும் ஒருவாற்றுன் அவற்றுள்ளே அடக்குதலின், மூன்றென்றலே கருத்து. பொருந்துமாறுவது இது கூடும் இது கூடாதெனத் தன்கண்ணே தோன்றுவது : இதனை வடநூலார் யுத்தியென்ப. ஆற்றுளென்பது வேற்றுமைமயக்கம். ஒன்றையொன்றேவாது மதவேறுபாட்டான் அளவைகளும் பொருள்களும் தம் மூள் மாறுகோடல்; அன்னவாயினும் அருள் துணை யென்றற்கண் ஒக்கு மென்பதாம். உபிகா விட்டு நிங்காது இருமையினும் உதவலின், துணை யென்றார். இவையிரண்போட்டானும் அருளினது சிறப்புக் கூறப்பட்டது.

(தெ-ப-ளா.)—நல்லூற்றுல் - நல்ல வழியிலே நின்று, நாடி- (அளவைகளாலும் யுத்தியாலும் நமக்குத்துணையாகும் அறம்யாதென்று) ஆராய்ந்து, அருள்ஆள்க - அருளுடையராகக் கடவர்; பல்லூற்றுல்-(ஒன்றுக்கு ஒன்று ஒத்திராத) பலசமயவழிகளால், தேரினும் - ஆராய்ந்தாலும், துணை - துணையாவது, அஃதே-அவ்வருளே [வேறேற்றில்லையென்றபடி.]

242. (Stand) in the good path, consider, and be kind. Even considering according to the conflicting tenets of the different sects, kindness will be your best aid, (in the acquisition of heavenly bliss).

ஈ. அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை யிருள்சேர்ந்த வின்னு வுலகம் புகல்.

(பரி - ளா.) எ-து,-இருள் செறிந்த துன்பவுலகத்துட்சென்று புகு தல் அருள்செறிந்த நெஞ்சினையுடையார்க்கில்லை, எ-று.

இருள்செறிந்த துன்பவுலகமென்றது திணிந்த இருளை யுடைத்தாய்த் தன்கட்டுப்கார்க்குத் துன்பஞ்செய்வதோர் நரகத்தை, அது கீழுலகத் துள் ஓரிடமாகவின், உலகமெனப்பட்டது.

(தெ - ப - ளா.)—இருள்சேர்ந்த - இருள்தங்கிய, இன்னு உலகம் - துன்பவுலகத்தில், புகல் - (போய்ப்) புகுதல், அருள் சேர்ந்த - அருள்தங்கிய, நெஞ்சினார்க்கு - மனத்தை யுடையவர் க்கு, இல்லை - இல்லை.

243. They will never enter the world of darkness and wretchedness, whose minds are the abode of kindness.

ஈ. மன்னுயிர் ரோம்பி யருளாள்வாற் கில்லென்ப தன்னுயிர் ரஞ்சம் வினை.

(பரி - ளா.) எ-து,-நிலைபேறுடைய உயிர்களைப்பேணி அவற்றின்கண் அருளுடைய னவாலுக்குத் தன்னுயிர் அஞ்சுதற்கேதுவாகிய திவினைகள் உளவாகா என்று சொல்லுவர் அறிந்தோர், எ-று.

உயிர்களெல்லாம் சித்தமாகவின் மன்னுயிரென்றார். அஞ்சுதல்—துன்ப நோக்கி அஞ்சுதல். அன்ன அறத்தினேன் கொலைமுதலிய பாவங்கள் செய்யானெனவே, மறுமைக்கண் நரகம் புகாமைக்கேது கூறியவாருயிற்று.

(தெ - ப - ளா.)—மன்னுயிர்-நிலைபேறுடைய உயிர்களை, ஒம்பிகாப்பாற்றி, அருள்-ஆள்வாற்கு - (அவைகளிடத்தே) அருளுடையனுயிருப்பவனுக்கு, தன்னுயிர் - தனதுயிர், அஞ்சும் - அஞ்சுதற்கு ஏதுவாகிய, வினை - பாவங்களானவை, இல் - உண்டாகா, என்ப - என்றுசொல்லுவர் (அறிந்தோர்).

244. (The wise) say that the evils, which his soul would dread, will never come upon the man who exercises kindness and protects the the life (of other creatures).

இ. அல்ல வருளாள்வார்க் கில்லை வளிவழங்கு மல்லன்மா ஞாலங் கரி.

(பரி - ளா.) எ-து,-அருளுடையார்க்கு இம்மையினும் ஒரு துன்பம் உண்டாகாது; அதற்குக்காற்று இயங்குகின்ற வளப்பத்தையுடைய பெரிய ஞாலத்து வாழ்வார் சான்று, எ-று.

சான்றுவார் - தாங்கண்டு தேறிய பொருளைக் காணுதார்க்குத் தேற்று தற்கு உரியவர். அருளாள்வார்க்கு அல்லல் உண்டாக ஒருகாலத்தும் ஓரிடத் தும் ஒருவருங்கண்டறிவார் இன்மையின், இன்மைமுகத்தான் ஞாலத்தார் யாவருஞ் சான்றென்பார், வளிவழங்கு மல்லன் மாஞாலங் கரியென்றார்: எனவே, இம்மைக்கணென்பது பெற்றும். ஞாலம் - ஆகுபெயர். இவை மூன்றுபாட்டானும் அத்தினையுடையார்க்கு இருமையினும் துன்பமில்லா கை கூறப்பட்டது.

(தெ-ப-ா.)—அருள்ஆள்வார்க்கு - அருளுடையவருக்கு, அல்லல் - (இம்மையிலும்) ஒருதுன்பம், இல்லை - உண்டாகாது, (அதற்கு), வளிவழங்கும் - காற்றுலாவுகின்ற, மல்லல் - வளப் பத்தையுடைய, மா-பெரிய, ஞாலம் - பூமியில் வாழ்வோர், கரிசாகவியாவார்.

245. This great rich earth over which the wind blows, is a witness that sorrow never comes upon the kind-hearted.

**சு. பொருளீங்கிப் பொச்சாந்தா ரென்ப ராருளீங்கி யல்லவை செய்தொழுகு வார்.**

(பரி-ா.) எ-து,—உயிர்கண்மாட்டுச் செய்யப்படும் அருளைத்தவிர்க்கு, தவிர்ப்படுக்கொடுமைகளைச் செய்தொழுகுவாரா முன்னும் உறுதிப்பொருளைச் செய்யாது தாம் துன்புறுகின்றமையை மறந்தவரொன்று சொல்லுவர் கல்லோர், எ-று.

உறுதிப்பொருள் - அறம். துன்புறுதல் - பிறவித்துன்ப மூன்றையும் அனுபவித்தல். மறந்திலராயின், அவ்வாசேற்முகாரொன்பது கருத்து.

(தெ-ப-ா.)—அருள்ளீங்கி - (உயிர்களிடத்துச் செய்ய வேண்டும்) அருளைவிட்டு, அல்லவை-விடவேண்டுங் கொடுமைகளை, செய்து ஒழுகுவார் - செய்துநடப்பாரா, பொருள்ளீங்கி- (முன்பிறப்பிலேயும்) உறுதிப்பொருளைத் தேடாமல், பொச்சாந்தார் - (தாம் துன்பப்படுகின்றமையை) மறந்தவர், என்ப - என்று சொல்லுவர், (கல்லோர்).

246. (The wise) say that those who neglect kindness and practise cruelties, neglected virtue (in their former birth), and forgot (the sorrows which they must suffer).

**ஏ. அருளிலார்க் கவ்வுலக மில்லைப் பொருளிலார்க் கிவ்வுலக மில்லா தியாங்கு.**

(பரி-ா.) எ-து,—உயிர்கண்மேல் அருளில்லாதார்க்கு வீட்டுகைத் தின்பம் இல்லை, பொருளில்லாதார்க்கு இவ்வுலகத்தின்பம் இல்லையாயினாற் போல, எ-று.

அவ்வுலகம் இவ்வுலகம் என்பன ஆகுபெயர். இவ்வுலகத் தின்பங்கட்குப் பொருள் காரணமானாற்போல, அவ்வுலகத் தின்பங்கட்கு அருள் காரணமென்பதாயிற்று.

(தெ-ப-ா.)—பொருளிலார்க்கு-பொருளில்லாதவர்க்கு, இவ்வுலகம் - இவ்வுலகத்தின்பம், இல்லாதியாங்கு - இல்லாமைபோல, அருள் இலார்க்கு - (உயிர்களின்மேல்) அருளில்லாதவர்க்கு, அவ்வுலகம் - அவ்வுலகத்தின்பம், இல்லை-இலது.

247. As this world is not for those who are without wealth, so that world is not for those who are without kindness.

**அ. பொருளற்றுர் பூப்ப பொருகா ஸருளற்று  
றற்றுரம் ரூத லரிது.**

(பி-ஈ.) எ-து,—ஆழான் வறியராயினார் அது கீங்கிப் பின் ஒரு காலத்துச் செல்வத்தாற்பொலிவர்; அவ்வாறன்றி, அருளிலாதார் பாவம் அருமையின் அழிந்தாரே, பின்னெருகாலத்தும் ஆதலில்லை, எ-று.

மற்று - வினைமாற்றின்கண்வந்தது. மேற்பொருளின்மையோடு ஒரு வாற்றுன் ஒப்புமை கூறினாகவின், அது மறுத்து, பிறவாற்றுன் அதனி ஒங்க கொடிதென்பது கூறியவாறு.

(தெ-ப-ஈ.)—பொருள் அற்றுர்—(ஊழினுலே) பொரு வில்லாதவர், ஒருகால் - ஒருகாலத்தில், பூப்பர் - செல்வமுடையவராவார்; அருள் அற்றுர் - அருளில்லாதவர், அற்றுர் - (பாவம் நீங்காமையால்) அழிந்தவரே; மற்று - பின்னெருகாலத்திலும், ஆதல் அரிது - ஆகுதவில்லை.

248. Those who are without wealth may, at some future time, become prosperous; those who are destitute of kindness are utterly destitute; for them there is no change.

**க. தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றுற் சேரி  
னருளாதான் செய்யு மறம்.**

(பி-ஈ.) எ-து,—உயிர்கண்மாட்டு அருள்செய்யாதவன் செய்யும் அறத்தை ஆராயின், ஞானமில்லாதவன் ஒருகால் மெய்ப்பொருளை உணர்க்காற்போலும், எ-று.

மெய்ப்பொருள் - மெய்ந்தாலிற் சொல்லும்பொருள். நிலைபெற்ற ஞானமில்லாதவன் இடையே மெய்ப்பொருளை உணர்ந்தால், அதனைத் தன் ஞானம் இன்மையால் தானே அழித்துவிடும். அதுபோல, அருளாதான் இடையே அறஞ்செய்தால் அதனைத் தன்னருளாமையால் தானே அழித்து விடுமென்பதாயிற்று; ஆகவே, பிறவறங்கட்கெல்லாம் அருளுடமை மூலம் மென்பது பெற்றும். இவை நான்குபாட்டானும் அத்தனை யிலாதார்க்கு வருங்குற்றங் கூறப்பட்டது.

(தெ-ப-ஈ.)—அருளாதான் - (உயிர்களிடத்தே) அருள் செய்யாதவன், செய்யும் - செய்கின்ற, அறம் - அறத்தை, தே ரின் - ஆராயின், தெருளாதான் - ஞானமில்லாதவன், மெய்ப்பொருள்-மெய்ந்தாலிற் சொல்லப்பட்டபொருளை, கண்டு அற்றுங் (ஒருகால்) கண்டதுபோலும்.

249. If you consider, the virtue of him who is without kindness is like the perception of the true being by him who is without wisdom.

**கா. வலியார்முற் றன்னை நினைக்கதான் றன்னின்  
மெவியார்மேற் செல்லு மிடத்து.**

(பரி-ா.) எ-து,—தன்னின்வலியார் தன்னை நலிய வரும்பொழுது அவர் முன் தான்சுகிசிற்கும் நிலையினை நினைக்க, அருளில்லாதவன் தன்னின் எளியார்மேல் தான் நலியச்செல்லும்பொழுது, எ-று.

மெவியாரொனச் சிறப்புடைய உயர்தினைமேற் கூறினாயினும், ஏனை அஃபினையுங் கொள்ளப்படும். அதனை நினைக்கவே, இவ்வுயிர்க்கும் அவ் வாரே அச்சமாமென்றறிந்து, அதன்மேல் அருளுடையனா மென்பது கருத்து. இதனால் அருள் பிறத்தற்கு உபாயங் கூறப்பட்டது.

(தெ - ப - ா.)—தன்னின் மெவியார்மேல் - (அருளில்லா தவன்) தன்னின் எளியார்மேல், தான் செல்லும் இடத்து - தான் (வருத்துதற்குப்) போம்போது, வலியார் - (தன்னின்) வலியவர், முன் - (தன்னை வருத்துதற்கு வரும்போது அவர்) முன், தன்னை - (அஞ்சிசிற்கும்) தனது நிலையை, நினைக்க-நினைக்கக்கடவன்.

250. When a man is about to rush upon those who are weaker than himself, let him remember how he has stood (trembling) before those who are stronger than himself.

### உசா-ம். அதி-புலான்மறுத்தல்.

அஃதாவது ஊனுண்டலை ஒழிதல். கொலைப்பாவத்தைப் பின்னும் உளதாக்கவின் அதற்குக் காரணமாதலையும், முன்னும் அதனான் வருதவின் அதன்காரியமாதலையும், ஒருங்குடைத்தாய ஊனுண்டல் அருளுடையார்க்கு இயைவதன்ரூகவின், அதனை விலக்குதற்கு, இஃது அருளுடைமையின் பின் வைக்கப்பட்டது.

க. தன்னான் பெருக்கற்குத் தான்பிறி தூனுண்பா னெங்குன மாஞு மருள்.

(பரி - ா.) எ-து,—தன்னுடம்பை வீக்குதற்பொருட்டேத் தான் பிறி தோருயிரின் உடம்பைத் தின்பவன் எவ்வகையான் நடத்தும் அருளினை, எ-று.

பயனிலாத ஊன் பெருக்கலைப் பயனெனக்கருதி இக்கொடுமை செய் வானே அறிவிலாத கொடியோன் என்றவாருயிற்று. எங்குன மாஞுமரு ளென்பது, ஆளானென்பது பயப்பாசின்ற இகழ்ச்சிக்குறிப்பு.

(தெ-ப-ா.)—தன்ஊன் - தன்னுடம்பை, பெருக்கற்கு - வளர்த்தற்பொருட்டு, தான் பிறிது ஊன் - தான் மற்றேருருயிரி னுடம்பை, உண்பான் - தின்பவன், எங்குனம் - எவ்வகையால், அருள் - அருளை, ஆஞும் - ஆள்வான்.

251. How can he be possessed of kindness, who to increase his own flesh, eats the flesh of other creatures.

**2. பொருளாட்சி போற்றுதார்க்கில்லையாக்கில்லை யூன்றின் பவர்க்கு.**

(பரி-நா.) எ-து,—பொருளாற் பயன்கோடல் அதனைப் பாதுகாவாதார்க்கில்லை, அதுபோல, அருளாற் பயன்கோடல் ஊன்றின்பார்க்கில்லை, எ-று.

பொருட்பயன் இழுத்தற்குக் காரணம் காவாமை போல, அருட்பயன் இழுத்தற்கு ஊன் தினல் காரணமென்பதாயிற்று. ஊன் தின்ராயினும் உயிர்கட்டு ஒரு திங்கு நினையாதார்க்கு அருளாடற்கு இழுக்கில்லை யென் பாதா மறுத்து, அஃதுண்டென்பது இவை யிரண்போட்டானுங் கூறப் பட்டது.

(தெ-ப-நா.)—பொருள்ஆட்சி-பொருளாற் பயன்கொள்ளுதல், போற்றுதார்க்கு இல்லை—(அதனைக்) காப்பாற்றுதவருக்கில்லை, ஆங்கு - அதுபோல, அருள் ஆட்சி - அருளாற் பயன்கொள்ளுதல், ஊன்தின்பவர்க்கு இல்லை-புலால்உண்பவர்க்கில்லை.

252. As those possess no property who do not take care of it, so those possess no kindness who feed on flesh.

**ஈ. படைகொண்டார் நெஞ்சம்போன்றாக்கா தொன்ற அடல்சைவ யுண்டார் மனம்.**

(பரி-நா.) எ-து,—கொலைக்கருவியைத் தங்கையில் கொண்டவர் மனம் அதனாற் செய்யுங் கொலையையே நோக்குவதல்லது அருளை நோக்காதவாறுபோல, பிறிதோருயினின் உடலீச் சுவைபட வுண்டவர் மனம் அவ்லுணையே நோக்குவதல்லது அருளை நோக்காது, எ-று.

சுவைபடவுண்டல்-காயங்களான் இனிய சுவைத்தாக்கி யுண்டல். இதனால் ஊன் தின்ரார் மனம் தீங்கு நினைத்தல் உவம அளவையாற் சாதித்து மேலது வலியுறுத்தப்பட்டது.

(தெ-ப-நா.)—ஒன்றன் - பிறிதோருயினினது, உடல் - உடலீல், சுவைஉண்டார் - சுவைபடவுண்டவரது, மனம்-மனமானது, படைகொண்டார் - கொலைக்கருவியைத் (தங்கையிலே) கொண்டவரது, நெஞ்சம்போல் - மனம்போல, நன்று ஊக்காது- (கொலையைநோக்குவதல்லது) அருளைநோக்காது.

253. Like the (murderous) mind of him who carries a weapon (in his hand), the mind of him who feasts with pleasure on the body of another (creature), has no regard for goodness.

**ஈ. அருள்ல தியாதெனிற் கொல்லாமை கோறல் பொருள்ல தவ்லுன் றினஸ்.**

(பரி-நா.) எ-து,—அருள் யாதெனின், கொல்லாமை; அருள்லது யாதெனிற் கோறல்; ஆகலான், அக்கோறலான் வந்த ஊனைத்தின்கை பாவம், எ-று.

உபசாரவழக்கால் கொல்லாமை, கோறலைகிய காரியங்களை அருள் அல்லதெனக் காரணங்களாக்கியும், ஊன் தின்கையாகிப் காரணத்தைப் பாவமெனக் காரியமாக்கியுங் கூறினார். அருள்லது-கொடுமை. சிறப்புப் பற்றி அறமும் பொருளெனப்படுதலின், பாவம் பொருள்லதெனப்பட்டது. கோறலென முன்னின்றமையின், அவ்வுணென்றார். இனி இதனை இவ்வாறன்றி அருள்லதெனப்பதனை ஒன்றாக்கி, கொல்லாமை கோறலென் பதற்குக் கொல்லாமையென்னும் விரதத்தை அழித்த லென்றுகாப்பாரும் உளர்.

(தெ-ப-ரா.)—அருள் - அருளானது, யாதுள்ளின் - எது வென்றால், கொல்லாமை - கொல்லாதிருத்தல்; அல்லது - அவ்வருள்லாதது, யாது எனின்-எதுவென்றால், கோறல்-கொல்லுதல்; (ஆதலால்), அவ்வுன்-அக்கொல்லுதலால்வந்தலுனை, தினல்-தின்னுதல், பொருள் அல்லது-அறனல்லாததாம் [பாவமாம்].

254. If it be asked what is kindness and what its opposite, the answer would be preservation and destruction of life; and therefore it is not right to feed on the flesh (obtained by taking away life.)

ஞ. உண்ணுமை யுள்ள துயிர்நிலை யூனுண்ண  
வண்ணுத்தல் செய்யா தளறு.

(பரி-ரா.) ஏ-து,—ஒருசாருயிர் உடம்பின்கண்ணே நிற்றல் ஊனுண்ணுமையென்கின்ற அறத்தின்கண்ணது; ஆகலான், அங்கிலை குலைய ஒரு வன் அதனையுண்ணுமாயின், அவனை விழுங்கிய நிரயம் பின் உழித்தற்கு அங்காவாது, எ-று.

உண்ணப்படும் விலங்குகள் அதனால் தேய்த்து சிலவாக, ஏனைய பல வாய் வருதலின், உண்ணுமையுள்ள துயிர்நிலையென்றார். உண்ணினென்பது உண்ணவெனத் திரிந்து நின்றது. ஊனுண்டவன் அப்பாவத்தான் தெடுங்காலம் நிரயத்துள் அழுங்குமென்பதாம். கொலைப்பாவம் கொன்றார் மேல் நிற்றலின் பின் ஊனுண்பார்க்குப் பாவமில்லை யென்பாகா மறுத்து, அஃதுண்டென்பது இவ்விரண்டுபாட்டானுங் கூறப்பட்டது.

(தெ-ப-ரா.)—உயிர் - (சிலவகை) உயிர்கள், நிலை - (உடம்புகளிலே) நிற்கை, ஊன் - ஊனை, உண்ணுமைஉள்ளது - உண்ணுமையென்னும் அறத்தினிடத்தது, (ஆதலால்), உண்ண-(அங்கிலைகுலைய ஒருவன் அதனை) உண்பானுயின், அளறு - (அவனை விழுங்கிய) நரகமானது, அண்ணுத்தல் செய்யாது - (பின்உழித்தற்கு) வாய்திறவாது.

255. Not to eat flesh contributes to the continuance of life; therefore if a man eat flesh, hell will not open its mouth (to let him escape out, after he has once fallen in).

க. தினற்பொருட்டாற் கொல்லா துலகெளின் யாரும் விலைப்பொருட்டா ஊன்றருவா ரில்.

(பரி-ஸா.) எ-து,—பேததமை காரணமாக அல்லது ஊன் தின்கை காரணமாக உலகங்கொல்லாதாயின், பொருள் காரணமாக ஊன் விற் பார் யாவரும் இல்லை, எ-று.

உலகென்பது ஈண்டு உயிர்ப்பன்மைமேனின்றது. பின்விகழும் தின்கை முன்விகழும் கொலைக்குக் காரணம் ஆகாமையின், தின்பார்க்குக் காரணத் தான் வரும் பாவம் இல்லையென்ற வாதியை நோக்கி, அருத்தாபத்தி அள வையாற் காரணமாதல் சாதித்தவின், இதனால் மேலது வலியுறுத்தப் பட்டது.

(தெ-ப-ஸா.)—தினல்பொருட்டால் - தின்னுதல் காரணமாக, உலகு-உலகத்தார், கொல்லாது எனின் - கொலைசெய்யாராயின், விலைப்பொருட்டால்-விலைப்பொருள் காரணமாக, ஊன் தருவார் - ஊனைவிற்பவர், யாரும் - எவரும், இல் - இலர்.

256. If the world does not destroy life for the purpose of eating, then no one would sell flesh for the sake of money.

எ. உண்ணுமை வேண்டும் புலாஅல் பிழிதொன்றன் புண்ண துணர்வார்ப் பெறின்.

(பரி-ஸா.) எ-து,—புலாலாவது பிறதோருடம்பின் புண் ; அது தாய்து அன்மை அறிவாகாப் பெறின், அதனை உண்ணுதொழியல் வேண்டும், எ-று.

அஃபெதன்னல் வேண்டும் ஆய்தம் விகாரத்தாற் ரெக்கது. அம் மெய்ம்மை உனராமையின், அதனை உண்கின்ற கொன்பதாம். பொருங்கும் ஆந்றாலும் புலாவுண்டல் இழிந்ததென்பது இதனாற் கூறப்பட்டது.

(தெ-ப-ஸா.)—புலால் - புலாலானது, பிறது ஒன்றன்-வேறேருடம்பினது, புண்-புண்ணுகும்; அது-அப்புலால்(அசுத்தமாயிருக்கையை), உணர்வார்-அறிவோரா, பெறின்-பெற்றால், உண்ணுமைவேண்டும்-(அப்புலாலை) உண்ணுதொழியவேண்டும்.

257. If men should come to know that flesh is nothing but the unclean ulcer of a body, let them abstain from eating it.

ஏ. செயிரிற் தலைப்பிரிந்த காட்சியா ருண்ண ருயிரிற் தலைப்பிரிந்த ஓர்.

(பரி-ஸா.) எ-து,—மயக்கமாகிய குற்றத்தினீங்கிய அறிவினையடையார் ஒருயிரினீங்கிவந்த ஊனை உண்ணார், எ-று.

தலைப்பிரிவென்பது ஒருசொல். பினமென ஊனின்மெய்ம்மை தாமே உணர்தவின், உண்ணுவான்றார்.

(தெ-ப-ஸா)—செயிரின் - (மயக்கமாகிய) குற்றத்தினின் அம், தலைப்பிரிந்த - நீங்கிய, காட்சியார் - அறிவினை யுடையார்,

உயிரின் - ஒருயிரினின்றும், தலைப்பிரிந்த - நிங்கிவந்த, ஊன் - ஊனை, உண்ணார்-தின்னார்.

258. The wise, who have freed themselves from mental delusion, will not eat the flesh which has been severed from an animal.

கூ. அவிசொரிங் தாயிரம் வேட்டவி னென்ற ஆயிரசெகுத் துண்ணுமை நன்று.

(பரி-ஞா.) எ-து,-தீயின்கண் நெய் முதலிய அவிகளைச் சொரிந்து ஆயிரம்வேள்வி வேட்டவினும், ஒரு விலங்கின் உயிகாப்போக்கி அது நின்ற ஊனை உண்ணுமை நன்று, எ-று.

அவ்வேள்விகளான் வரும் பயனினும், இவ்விரதத்தான் வரும் பயனே பெரிதென்பதாம்.

(தெ-ப-ஞா.)—அவி - (நெய்முதலாகிய) அவிகளை, சொரிந்து - (தீயில்) பெய்து, ஆயிரம்வேட்டவின் - ஆயிரம்யாகஞ் செய்தவினும், ஒன்றன் - ஒருவிலங்கினது, உயிர் - உயிரை, செகுத்து-போக்கி, உண்ணுமை - (அவ்வுயிர்நின்றலூனை) உண்ணுமை, நன்று-ஙல்லது.

259. Not to kill and eat (the flesh of) an animal, is better than the pouring forth of ghee &c. in a thousand sacrifices.

கா. கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி யெல்லா வுயிருங் தொழும்.

(பரி - ஞா.) எ-து,-ஒருயிராயுங் கொல்லாதவனுமாய்ப் புலாலையும் உண்ணுதவனை எல்லாவுயிருங் கைகுவித்துத் தொழும், எ-று.

இவ்விரண்டறமும் ஒருங்குடையார்க்கல்லது ஒன்றேயுடையார்க்கு அதனாற் பயனில்லையாகவின், கொல்லாமையும் உடன்கூறினார். இப்பேரருள் உடையான் மறுமைக்கண்டேவரின் மிக்கானுமென அப்பயனது பெருமை கூறியவாறு. இவைமூன்றுபாட்டாறும் ஊனுண்ணுமையதுயர்ச்சி கூறப்பட்டது.

(தெ-ப-ஞா.)—கொல்லான் - (ஒருயிராயுங்) கொல்லாதவ நுமாய், புலாலைமறுத்தானை - புலாலையுமண்ணுதவனை, எல்லா வுயிரும்-எல்லாவுயிர்களும், கைகூப்பி-கைகுவித்து, தொழும் - வணங்கும்.

260. All creatures will join their hands together, and worship him who has never taken away life, nor eaten flesh.

உள்-ம். அதி-தவம்.

---

அஃதாவது மனம் பொறிவழி போகாது நிற்றற்பொருட்டு விரதங்களான் உண்டிசுருக்கலும், கோடைக்கண் வெயில்சிலை நிற்றலும், மாரியினும் பனியினும் நீர்சிலை நிற்றலும் முதலிய செயல்களை மேற்கொண்டு, அவற்றுற் றம்முயிர்க்கு வருங் துன்பங்களைப் பொறுத்து, பிறவுயிர்களை யோம்புதல். புலான்மறுத்து உயிர்கண்மேல் அருண் முதிர்ந்தழிச் செய்யப் பவேதாகவின், இது புலான் மறுத்தவின்பின் வைக்கப்பட்டது.

க. உற்றநோய் நோன்ற அயிரக்குறுகண் செய்யாமை யற்றே தவத்திற் குரு.

(பி-ா.) எ-து,—தவத்தின்வடிவ உண்டிசுருக்கல் முதலியவற்றால் தம்முயிர்க்கு வருந்துன்பங்களைப் பொறுத்தலும் தாம் பிறவுயிர்கட்டுத் துன்பஞ்செய்யாமையும் ஆகிய அவ்வளவிற்று, எ-று.

மற்றுள்ளவெல்லாம் இவற்றுள்ளே அடங்குதலின், அற்றேயெனத் தேற்றேகாரங் கொடுத்தார். தவத்திற்கு உருஅற்றே என்பது “யானையது கோடுகூரிடென்பதனை யானைக்குக் கோடு கூரிது” என்றால் ஆரை தன் பொருட்கண் நான்காவது வந்த மயக்கம். இதனால் தவத்தனு இலக்கணங் கூறப்பட்டது.

(தெ-ப-ா.)—தவத்திற்கு - தவத்தினுக்கு, உரு - வடிவ மானது, உற்றநோய் - (உண்டிசுருக்குதல் முதலானவைகளால் தம்முயிர்க்கு) வரும் துன்பங்களை, நோன்றல் - பொறுத்தலும், உயிர்க்கு-பிறவுயிர்க்கு, உருகண்செய்யாமை - (தாம்) துன்பஞ்செய்யாமையும் ஆகிய, அற்றே - அவ்வளவினாலே.

261. The nature of religious discipline consists, in the endurance (by the ascetic) of the sufferings which it brings on himself, and in abstaining from giving pain to others.

---

உ. தவமுந் தவமுடையார்க் காகு மவமதீன  
யஃதிலார் மேற்கொள் வது.

(பி-ா.) எ-து,—பயனேயன்றித் தவந்தானும் உண்டாவது முற்றவமுடையார்க்கே; ஆசலான், அத்தவத்தை அம்முற்றவமில்லாதார் முயல்வது பயனின் முயற்சியாம், எ-று.

பரிசயத்தால் அறிவும் ஆற்றலும் உடையராய் முடிவுபோக்கவின் தவமுடையார்க் காகுமென்றும், அஃதிலாதார்க்கு அவையின்மையின் முடிவுபோகாமையின் அவமாமென்றுங் கூறினார்.

(தெ-ப-ா.)—தவமும் - (பயனேயல்லாமல்) தவம் உண்டாவதும், தவம் உடையார்க்கு ஆகும் - (முன்னைத்) தவத்தை உடையவர்க்கே ஆகும், (ஆதலால்) அதனை - அத்தவத்தை,

அஃது இலார் - அம்முன்னைத்தவமில்லாதவர், மேற்கொள்வது-செய்யத்தொடக்குவது, அவம் - வீணும்.

262. Austerities can only be borne, and their benefits enjoyed, by those who have practised them (in a former birth); it will be useless for those who have not done so, to attempt to practise them (now.)

ந. துறங்தார்க்குத் துப்புரவு வேண்டி மறங்தார்கொன் மற்றை யவர்கடவும்.

(பரி-ஈ.) எ - து - இல்லறத்தையே பற்றி சிற்பார் துறங்தார்க்கு உண்டியும் மருந்தும் உறையுளும் உதவலை விரும்பித் தாங் தவஞ்செய்தலை மறங்தார்போலும், ஏ-ஆ.

துப்புரவு - அனுபவிக்கப்படுவன. வேண்டிய வேண்டியாங் கெய்தற் பயத்தாகவின் யாவராலுக் செய்யப்படுவதாய் தவத்தைத் தாங்கெய்யுங் தானத்தின்மேல் விருப்பமிகுதியான் மறங்தார்போலு மெனவே, தானத்திற் றவம் மிக்கதென்பது பெற்றும்.

(தெ-ப-ஈ.)—மற்றையவர்கள் - இல்லறத்தையே பற்றி சிற்பவர்கள், துறங்தார்க்கு - (இருவகைப்பற்றும்) விட்டவர்க்கு, துப்புரவு - உண்டியும் மருந்தும் இருப்பிடமும், வேண்டி-(உதவுதலை) விரும்பி, தவம் - (தாம்) தவஞ்செய்தலை, மறங்தார்கொல்-மறங்தார்போலும்.

262. Is it to provide food &c. for the ascetics who have abandoned (the desire of earthly possessions) that other persons have forgotten (to practise) austerity?

ஈ. ஒன்னார்த் தெறலு முவங்தானா யாக்கலு மென்னிற் றவத்தான் வரும்.

(பரி-ஈ.) எ-து,-தம்மறத்திற்குப் பகையாய் அழிவுசெய்தானாக கெடுத்தலும் அதனை உவந்தானா உயர்த்தலும் ஆகிய இவ்விரண்டையும் தவஞ்செய்வார் நினைப்பராயின், அவர் தவவலியான் அவை அவர்க்குளவாம், ஏ-ஆ.

முற்றத்துறங்தார்க்கு ஒன்னாரும் உவந்தாரும் உன்மை கூடாமையின், தவத்திற்கேற்றி யுரைக்கப்பட்டது. என்னினென்றதனான், அவர்க்கு அவையெண்ணுமை இயல்பென்பது பெற்றும். ஒன்னார் பெரியராயினும் உவந்தார் சிறியராயினும், கேடும் ஆக்கழும் நினைந்த துணையானே வந்து நிற்குமெனத் தவஞ்செய்வார்மேலிட்டுத் தவத்தினது ஆற்றல் கூறியவாறு.

(தெ-ப-ஈ.)—ஒன்னார் - (தமது அறத்துக்கு இடையூறு செய்த) பகைவனா, தெறலும்-கெடச்-செய்தலையும், உவந்தானா- (அதனை) விரும்பினவனா, ஆக்கழும் - உயரச்-செய்தலையும், என்னின் - (தவஞ்செய்வோர்) நினைப்பராயின், தவத்தான் - (அவ

ரது) தவவிஷையினால், வரும் - (அவை அவருக்கு) உண்டாகும்.

262. If (the ascetic) desire the destruction of his enemies, or the aggrandizement of his friends, it will be effected by (the power) of his austerities.

இ. வேண்டிய வேண்டியாங் கெப்தலாற் செய்தவ  
மீண்டு முயலப் படும்.

(பரி-ஈ.) எ-து,-முயன்றால் மறுமைக்கண்தாம் வேண்டிய பயன்கள் வேண்டியவாறே பெறலாம் ஆதலால், செய்யப்படுவதாய தவம் இம்மைக்கண் அறிவுடையோரான் முயலப்படும், எ-து.

எண்டென்பதனான் மறுமைக்கண்பது பெற்றால். மேற்கதி, வீடு பேறுகள் தவத்தானான்றி எய்தப்படா வென்பதாம். இவை நான்குபாட்டாலும் தவத்தது சிறப்புக் கூறப்பட்டது.

(தெ-ப-ஈ.)—வேண்டிய - (முயன்றால்) பெறவேண்டிய பயன்களை, வேண்டியாகு - வேண்டியபடியே, எய்தலால்- (மறுமையிலேதாம்) பெறலாம் ஆதலால், செய்தவம் - செய்யத் தகுவதாகிய தவமானது, எண்டு-இம்மையில், முயலப்படும் - (அயிவுடையோராலே) செய்யப்படும்.

265. Religious discipline is practised in this world, because it secures the attainment of whatever one may wish to enjoy (in the world to come.)

ச. தவஞ்செய்வார் தங்கருமஞ் செய்வார்மற் றல்லா  
ரவஞ்செய்வா ராசையுட் பட்டு.

(பரி-ஈ.) எ-து,-தங்கருமஞ் செய்வாராவார் துறங்கு தவத்தைச் செய்வார்; அவாயொழிந்த பொருளின்பங்களைச் செய்வார் அவற்றின்கண் ஆசையாகிய வலையுட்பட்டுத் தமக்குக் கேடு செய்வார், எ-து.

அதித்தமாய் மூவகைத் துன்பத்தாய் உயிரின்வேறுய உடற்கு வருத்தம் வருமென்றூழியாது தவத்தினைச்செய்ய, பிறப்புப் பினி மூப்பு இறப்புக்களான் அநாதியாகத் துன்பமெய்திவருகின்ற உயிர் ஞானம் பிறங்கு வீடு பெறுமாகவின், தவஞ்செய்வாராத் தங்கருமஞ் செய்வாரென்றும், கணத்துள் அழிவதாய சிற்றின்பத்தின்பொருட்டுப் பலபிறவியுங் துன்புறத்தக்க பாவஞ்செய்துகோடவின், அல்லாதாகா அவஞ்செய்வாரொன்றும், கூறினார். மற்று-வினோமாற்றின்கண்வந்தது.

(தெ-ப-ஈ.)—தவம்செய்வார்-தவஞ்செய்பவர், தம் கரும் செய்வார் - தமதுகருமத்தைச் செய்பவராவார், மற்று அல்லார் - மற்றைப் பொருளின்பங்களைச் செய்வார், ஆசையுள்பட்டு - (அவைகளின்) ஆசையாகிய வலையில் அகப்பட்டு, அவம்செய்வார்-(தமக்குக்) கேடுசெய்பவ ராவார்.

266. Those discharge their duty who perform austerities; all others accomplish their own destruction, through the entanglement of the desire (of riches and sensual pleasure).

எ. சுடச்சுடரும் பொன்போ லொளிவிடுங் துன்பஞ்  
சுடச்சுட நோற்கிற் பவர்க்கு.

(பரி-ஈ.) எ-து,-தீயின்கணேடும் பொன்னுக்கு அது சுடச்சுடத்  
தன்னெடு கலந்த குற்றநீங்கி ஒளி மிகுமாறுபோல, தவஞ்செய்யவல்லார்க்கு  
அதனால் வருந்துன்பம் வருத்த வருத்தத் தம்மொடு கலந்த பாவங்கிக்  
ஞானமிகும், எ-ஆ.

சுடச்சுடரும் பொன்போலென்ற ராயினும், கருத்துநோக்கி இவ்வா  
றாகங்கப்பட்டது. ஒளிபோலப் பொருள்களை விளக்கவிள் ஒளியென்றார்.

(தெ-ப-ஈ.)—சுடச்சுடரும் - (புடத்தீயானது) சுடச்  
சுட ஒளிவிடும், பொன்போல்-பொன்னைப்போல, நோற்கிற்பவர்  
க்கு - தவஞ்செய்ய வல்லவர்க்கு, துன்பம் - (அதனால் வரும்)  
துன்பம், சுடச்சுட-வருத்த வருத்த, ஒளிவிடும்-ஞானஒளிமிகும்.

267. Just as gold is purified as heated in the fire, will those shine,  
who have endured the buriung of pain (in frequent austerities.)

ஏ. தன்னுயிர் தானறப் பெற்றுளை யேனைய  
மன்னுயிர் கொல்லாங் தொழும்.

(பரி-ஈ.) எ-து,—தன்னுயிராத் தான் தனக்குரித்தாகப் பெற்றவனைப்  
பெறுதனவாகிய மன்னுயிர்களெல்லாங் தொழும், எ-ஆ.

தனக்குரித்தாதல்—தவமாகிய தனக்கரும்குசெய்தல். அதனினாங்குப்  
பெறுதற்காரியது இன்மையின், பெற்றுளையென்றார். அது பெறுதனவென்  
நது ஆசையுட்பட்டு அவஞ்செய்ய மூயிர்களை. சாபமும் அருஞுமாகிய  
இரண்டாற்றலு முடைமையின், தொழுமென்றார்.

(தெ-ப-ஈ.)—தன்உயிர் - தனதுஉயிரா, தான் அற -  
தனக்கு உரித்தாக, பெற்றுளை - பெற்றவனை, ஏனைய-அது பெறு  
தவையாகிய, மன்உயிர்எல்லாம் - நிலைபேறுடைய உயிர்களெல்  
லாம், தொழும்-கைகூப்பி வணங்கும்.

268. All other creatures will worship him who has attained the  
control of his own soul.

கூ. சூற்றங் குதித்தலுங் கைகூடு நோற்றவி  
ஞற்ற நிலைப்பட்டவர்க்கு.

(பரி - ஈ.) எ - து,—சூற்றத்தைக் கடத்தலும் உண்டாவதாம்.  
தவத்தான் வரும் ஆற்றலைத் தலைப்பட்டார்க்கு, எ-ஆ.

சிறப்புமை அது சூடாமை விளக்கிறது ; மன்னுயிரொல்லாங் தொழு  
தலேயன்றி இதுவங் கைகூடுமென எச்சவும்மையாக விரைப்பினும் அமை  
யும். ஆற்றல்-சாபவருள்கள். இவொன்குபாட்டானும் தவஞ்செய்வா  
ரது உயர்ச்சி சூறப்பட்டது.

(தெ-ப-ஈ.)—நோற்றவின் - தவஞ்செய்தலால், ஆற்றல்-  
(வருவதாகிய) வல்லமையில், தலைப்பட்டவர்க்கு - மேற்பட-

டவர்க்கு, கூற்றம்-யமலை, குகித்தலும் - கடத்தலும், கைகூடும்-  
உண்டாகும்.

269. Those who have attained the power which religious discipline confers, will be able also to pass the limit of Yama, (the God of death.)

க.0. இலர்பல ராகிய காரண நோற்பார்  
சிலர்பலர் நோலா தவர்.

(பரி-ஈ.) எ - து, — உலகத்துச் செல்வர்கள் சிலராக நல்கூர்வார் பலராதற்குக் காரணம் யாதெனின், அது தவஞ்செய்வார் சிலராக அது செய்யாதார் பலராதல், எ-று.

செல்வம் நல்குரவென்பன—என்டு அறிவினது உன்மை பின்மைகளை யுங் குறித்து ஸின்றன. என்னை ? “நுண்ணுணர் வின்மை வறுமை யஃது டைமை—பண்ணப்பணைத்த பெருஞ்செல்வம்” என்றாகவின். நோற்பார் சிலரோனக் காரணங் கூறினமையான், காரியம் வருவித்துரைக்கப்பட்டது. தவஞ்செய்யாதார்க்கு இம்மையின்பழும் இல்லையென இதனால் அவரது தாழ்வு கூறப்பட்டது.

(தெ-ப-ஈ.)—இலர் - (உலகத்திற்செல்வர் சிலராக) வறியவர், பலர் ஆகிய காரணம் - பலராதற்குக்காரணம் (யாதென்றுல்), (அது) நோற்பார் - தவஞ்செய்வோர், சிலர் - சிலராக, நோலாதவர் - தவஞ்செய்யாதவர், பலர் - பலராதல் ஆம்.

270. Because there are few who practise austerity and many who do not, there are many destitute and few rich in this world.

உஅ-ம். அதி—கூடாவோழுக்கம்,

அஃதாவது தாம் விட்ட காமவின்பத்தை உரவின்மையின் பின்னும் விரும்புமாறு தோன்ற அவ்வாறே கொண்டு நின்று தவத்தோடு பொருங்தாததாய தீயவொழுக்கம். அது விகைக்குதற்கு, இது தவத்தின்பின் வைக்கப்பட்டது.

க. வஞ்ச மனத்தான் படித்திரேழுழுக்கம் பூதங்க  
ளாந்து மகத்தே நகும்.

(பரி-ஈ.) எ-து, — வஞ்சம் பொருங்திய மனத்தை யுடையவனது மறைந்த வொழுக்கத்தை, உடம்பாய் அவனேடு கலந்து நிற்கின்ற பூதங்களைந்துங் கண்டு, தம்முள்ளே நகும், எ-று.

காமம் தன்கண்ணே தோன்றி நலியாசிற்கவம் அதனது இன்மை கூறிப் புறத்தாகாவஞ்சித்தவின் வஞ்சமனமென்றும், அங்கிலி பொறுக்கமாட்டாதொழுகுஞ்களைவொழுக்கத்தைப் படித்திரேழுழுக்கமென்றும், உலகத்துக் களவுடையார் பிறரறியாமற் செய்வனவற்றிற்கு ஜம்பெரும்பூதங்கள் சான்றுகவின், அவ்வொழுக்கத்தையும் அவன் மறைக்கின்ற ஆற்றையு

மறிந்து அவன்றியாமற் றம்முள்ளே நகுதவின், அகத்தேங்குமென்றுங் கூறினார். செய்தகுற்றம் மறையாதாகவின், அவ்வொழுக்கம் ஆகாதென் பது கருத்து.

(தெ - ப - ளா.)—வஞ்சமனத்தான் - வஞ்சனைபொருந்திய மனத்தை யுடையவனது, படிறு ஒழுக்கம்-மறைந்த ஒழுக்கத்தை, பூதங்களைந்தும் - (உடம்பாய் அவனேடு கலந்துநிற்கின்ற) பஞ்ச பூதங்களும் (கண்டு), அகத்தே - (தம்) உள்ளே, நகும்சிரிக்கும்.

271. The five elements (of his body) will laugh within him, at the feigned conduct of the deceitful minded man.

**உ. வானுயர் தோற்ற மெவன்செய்யுங் தன் னெஞ்சங் தான்றி குற்றப் படின்.**

(பரி - ளா.) எ-து,—ஒருவனுக்கு வான்போ லுயர்ந்த தவவேடம் என்ன பயனைச் செய்யும், தான் குற்றமென் றறிந்த அதன்கண்ணே தன் னெஞ்சு தாழுமாயின், எ-று.

வானுயர்தோற்றமென்பது “வான்ரேய்குடி” என்றுற்போல இலக்கணவழக்கு. அறியாது செய்த குற்றமல்லது அறிந்துவைத்துச் செய்த குற்றங் கழுவப்படாமையின், நெஞ்சு குற்றத்த தாயேவிடும் ; விடவே, மின்ற வேடமாத்திரத்திற்குப் புறத்தாகா வெருட்டுதலே யல்லது வேறு பயனில்லை யென்பதாம்.

(தெ-ப-ளா.)—தான் அறி-தான் அறிந்த, குற்றம் - குற்றத்திலே, தன்செஞ்சம் - தன்மனம், படின் - தாழுமாயின், (ஒருவனுக்கு) வான்உயர் - வான்போ லுயர்ந்த, தோற்றம் - தவவேடமானது, எவன்செய்யும் - என்ன பயனைச் செய்யும்.

272. What avails an appearance (of sanctity) high as heaven, if his mind suffers (the indulgence) of conscious sin.

**ஈ. வலியி னிலைமையான் வல்லுருவம் பெற்றம் புலியின்ரேல் போர்த்துமேய்க் குற்று.**

(பரி - ளா.) எ - து,—மனத்தைத் தன்வழிப்படுத்தும் வலியில்லாத இயல்பினையுடையான் வலியுடையார் வேடத்தைக்கொண்டு தான் அதன் வழிப்படுதல் பசக்காவலர் கடியாமல் புலியின்தோலைப் போர்த்துப் பைங்கூழை மேய்தாற்போலும். எ-று.

இல்பொருளுவகை. வலியினிலைமையானைந் அடையானும், மேய்க் குற்றதென்னுங் தொழிலுவமையானும், வல்லுருவத்தோடு மனவழிப் படுதெலன்பது பெற்றாம். காவலர் கடியாமை—புலி புல்தின்னு தென்பதனானும், அச்சத்தானு மாம் ; ஆகவே, வல்லுருவங் கோடற்குப் பயன் அன்னகாரனங்களான் உலகத்தார் அயிராமையாயிற்று. இவ்வாறு தனக்குரிய இல்லானையுங் குற்றது வலியுமின்றிப் பிறர் அயிராத வல்லுருவமுங்கொண்டு நின்

ரவன் சணவழிப்படுதலாவது தன் மனமோடியவழியே ஒடி மறைங்கு பிறர்க்குரிய மகளினா விழைதலாம். அவ்வாருதல், பெற்றம் தனக்குரிய புல்லை விட்டுப் பிறர்க்குரிய பைங்கூழை மேய்க்காற்போலுமென்ற உவகமயான், அறிக்.

(தெ-ப-ா.)—வலிடில்—(மனத்தை அடக்கும்) வல்லமை இல்லாத, நிலைமையான்—இயல்புடையவன், வல்லருவம்—அவ்வல்லமையை யுடையவரது தவவேடத்தைக்கொண்டு (மனம் போனவழி போகுதல்), பெற்றம்—பசவானது, (காவற்காரர் தூத்தா திருக்கும்படி) புலியின்தோல்—புலியினது தோலை, போர்த்து-போர்த்துக்கொண்டு, மேய்க்காறு அற்று-பயிரை மேய்க்காலையொக்கும்.

273. The assumed appearance of power, by a man who has no power (to restrain his senses and perform austerity), is like a cow feeding on grass covered with a tiger's skin.

ச. தவமறைங் தல்லவை செய்தல் புதன்மறைங்கு  
வேட்டுவன் புட்சிமிழ்த் தற்று.

(பரி-ா.) எ-து,—அவ்விலியிலைமையான் தவவேடத்தின்கண்ணே மறைங்குவின்று தவமல்லவற்றைச் செய்தல் வேட்டுவன் புதலின்கண்ணே மறைங்குவின்று புட்கணைப் பினித்தாற்போலும், எ-று.

தவம்-ஆகுபெயர். தவமல்லவற்றைச் செய்தலாவது பிறர்க்குரிய மகளிளாத் தன்வயத்தாக்குதல். இதுவும் இத்தொழிலுவகையான் அறிக்.

(தெ-ப-ா.)—தவம்—(அவ்வல்லமையில்லாத நிலைமையான்) தவவேடத்தில், மறைங்கு-மறைந்திருங்கு, அல்லவைசெய்தல்-தவமல்லாதவைகளைச் செய்தல், வேட்டுவன்-வேடன், புதல்-புதலிலே, மறைங்கு—ஒளித்திருங்கு, புன்-பறவைகளை, சிமிழ்தத்து அற்று-பிடித்ததுபோலும்.

274. He who hides himself under the mask of an ascetic and commits sins, is like a sportsman who conceals himself in the thicket to catch birds.

இ. பற்றற்றே மென்பார் படித்தெருமூக்க மெற்றெற்றென்  
றேதம் பலவுங் தரும்.

(பரி-ா.) எ-து,—தம்மைப் பிறர் நன்கு மதித்தற்பொருட்டு யாம் பற்றற்றேமென்று சொல்வாரது மறைந்தவொழுக்கம் அப்பொழுது இனி துபோலத் தோன்றுமாயினும், பின் என்ரெய்தேம் என்செய்தேமென்று தாமேயிரங்கும்வகை, அவர்க்குப் பலதுன்பங்களையுங் கொடுக்கும், எ-று.

சொல்லவல்லது பற்றற்றுமையின், பற்றற்றே மென்பாளன்றும், சிறிதாய்க் கணத்துள்ளே அழிவதாய் இன்பற்றின்பொருட்டுப் பெரிதாய் கேடுங்கால நிற்பதாய் பாவத்தைச் செய்வார் அதன்விளைவின்கண் அக்டோ

வினையே யென்றழுங்குவராகவின், எற்றெற்றென்றுங்கூறினார். இவையைக்குப்பாட்டானும் கூடாவொழுக்கத்தின் இழுக்கம் கூறப்பட்டது.

(தெ-ப-ா.)—பற்று அந்தேம்என்பார்—(பிஹர்தம்மைகன்கு மதித்தற்பொருட்டு) பற்றற்றேருமென்று சொல்லுவாரது, படிறு ஒழுக்கம்—மறைந்தவொழுக்கமானது, (அப்பொழுது இனிது போல் தோன்றுமாயினும்) எற்றுஎற்றுஎன்று—(பின்) என் செய்தோம் என்செய்தோமென்று (தாமேஇரங்கும்படி), ஏதம் பலவும்-பலதுன்பங்களையும், தரும்—(அவருக்குச் சொடுக்கும்.

275. The false conduct of those who say they have renounced all desire, will one day bring them sorrows that will make them cry out, “Oh! what have we done, what have we done.”

**ச. நெஞ்சிற் ருறவார் துறந்தார்போல் வஞ்சித்து வாழ்வாரின் வன்கணு ரில்.**

(பரி-ா.) எ-து,—நெஞ்சாற் பற்றறுது வைத்து பற்றற்றர்போன்று தானஞ்செய்வாரா வஞ்சித்து வாழுமவர்போல வன்கண்மையையடையார் உலகத்தில்லை, எ-று.

தானஞ்செய்வாரா வஞ்சித்தலாவது யாம் மறுமைக்கண்டேவராதற் பொருட்டு இவ்வருந்தவர்க்கு இன்னது ஈதுமென்று அறியாது ஈந்தாகா அதுகொண்டு இழிபிறப்பினராக்குதல். அவர் இழிபிறப்பினராதல் “அடங்கலர்க் கீந்த தானப்பயத்தினாலை முங்கீர்த்தடங்கட எவுட்ட மல பலவுள் “வவற்றுட் டோன்றி—யுடம்பொடு முகங்க ளொவ்வா ருழ்கவி மாங்கி வாழ்வர்—மடங்கலஞ்சீற்றத் துப்பின் மானவேன் மன்ன ரேறே.” என்பதனு னறிக. தமக்கு ஆவன செய்தார்க்கு ஆகாதன விளைத்தனின், வன்கனுரில் வென்றார்.

(தெ-ப-ா.)—நெஞ்சின்—மனத்தினால், துறவார்—(பற்றுக்களை) விடாராகி, துறந்தார்போல்—துறந்தவர்போல, வஞ்சித்து—(தானஞ்செய்வாரா) வஞ்சித்து, வாழ்வாரின்-வாழுமவர்போல், வன்கணு—இரக்கமில்லாதவர், இல்—இலர்.

276. Amongst living men there are none so hard-hearted as those, who without forsaking (desire) in their heart, falsely take the appearance of those who have forsaken (it).

**ஏ. புறங்குன்றி கண்டனைய ஓனு மகங்குன்றி முக்கிற் கரியா ருடைத்து.**

(பரி-ா.) எ-து,—குன்றியின்புறம்போல வேடத்தாற் செம்மையுடையராயினும் அதன்முக்குப்போல மனம் இருண்டிருப்பாகா உடைத்து உலகம், எ-று.

குன்றி—ஆகுபெயர். செம்மை கருமையென்பன பொருளின்கண் நிறத்தைவிட்டுச் செப்பத்தினும் அறியாமையினுஞ் சென்றனவாயினும், பண்பால் ஒத்தவின், இவை பண்புவமை : “கூழின் மலிமனம் போன்றிருளாதின்ற கோகிலமே” என்பதுமது.

(தெ-ப-ா.)—புறம் - மேலே, குன்றி - குன்றிமணி யானது, கண்டுஅளையர்எனும் - காணப்படுதல்போற் காணப்படு கிரசெம்மையை யுடையவராயினும், அகம் - உள்ளே, குன்றி மூக்கின்-அக்குன்றிமணியின்மூக்குப்போல், கரியார் - கறுத்திருப்பவரா, உடைத்து - (உலகம்) உடையது.

277. (The world) contains persons whose outside appears (as fair) as the (red) berry of the Abrus, but whose inside is as black as the nose of that berry.

அ. மனத்தது மாசாக மாண்டார்ந் ராடு  
மறைந்தொழுகு மாந்தர் பலர்.

(பரி-ா.) எ-து,—மாசு தம்மனத்தின்கண்ணதாகப் பிறர்க்குத் தவத் தான் மாட்சிமையுடையராய் நீரின்மூழ்கிக்காட்டி, தாம் அதன்கண்ணே மறைந்து செல்லும் மாந்தர் உலகத்துப் பலர், எ-று.

மாசு - காம வெகுளி மயக்கங்கள். அவை போகற்கண்றி மாண்டா ரென்று பிறர் கருதுதற்கு ரீராடுதலான், அந்தொழுலை அவர் மறைதற்கு இடனுக்கினுர். இனி மாண்டார் நீராடியென்பதற்கு மாட்சிமைப்பட்டா ரது நீர்மையையுடையராயென் றுகாப்பாருமூளர். இவைலுன்றுபாட்டா னும் அவ்வொழுக்க முடையாரது குற்றமும் அவரையறிந்து நிக்கல்வேண் மெமன்பதும் கூறப்பட்டன.

(தெ-ப-ா.)—மாசு-அழுக்கானது, மனத்ததுஆக - (தம்) மனத்திலுள்ளதாக, மாண்டார் - (பிறர்க்குத் தவத்தால்) மாட்சிமையுடையவராக, நீர் ஆடி - நீரிலேலேமூழுகிக் (காட்டி), மறைந்து- (தாம் அதனிடத்தே) மறைந்து, ஒழுகும் - நடக்கும், மாந்தர்-மனிதர், பலர் - (உலகத்தில்) பலர்.

278. There are many men of masked conduct, who perform their ablutions, and (make a show) of greatness, while their mind is defiled (with guilt.)

கூ. குணைகொடுதி யாழ் கோடு செவ்விதாங் கண்ண  
விழைபடு பாலாற் கொளல்.

(பரி-ா.) எ-து,—அம்பு வடிவாற் செவ்விதாயினும், செயலாற்கொடிது; யாழ் கோட்டால் வீணாந்ததாயினும், செயலாற் செவ்விது; அவ்வகையே தவஞ்செய்வோலாயுங் கொடியர் செவ்வியரோன்பது, வடிவாற் கொள்ளாது, அவர் செயல்பட்ட கூற்றுனே அறிந்துகொள்க, எ-று.

கணைக்குச்செயல் கொலை. யாழுக்குச்செயல் ஓலையாலின்பம் பயத்தல். அவ்வகையே செயல் பாவமாயிற் கொடியரோனவும், அறமாயிற் செவ்வியரோனவுங் கொள்கவென்பதாம். இதனால் அவரையறியுமாறு கூறப்பட்டது.

(தெ-ப-ா.)—குணை-அம்பானது, (வடிவினாலே செவ்விதாயிருந்தாலும்) கொடுது - (செயலினாலே) கொடியதாயிருக்கின்

றது, யாழ் - விணையானது, கோடு - (வடிவினாலே) வளைவினதா யிருந்தாலும், செவ்விது - (செயலினாலே) செவ்விதாயிருக்கின் றது, ஆங்கு - அவ்வகையே, அன்ன - தவஞ்செய்வார் கொடியர் செவ்வியராயிருக்கைகளை, (அவரதுவடிவினாலே கொள்ளாமல்), வினைபடுபொலால் - (அவரது) செயல்பட்ட பகுப்பினாலே, கொள்ளல் - அறிந்துகொள்ளக்கடவர்.

279. As, in its use, the arrow is crooked, and the curved lute is straight, so by their deeds, (and not by their appearance) let (the uprightness or crookedness of) men be estimated.

**க0. மழித்தலும் நீட்டலும் வேண்டா வுலகம்  
பழித்த தொழித்து விடின்.**

(பரி - கா.) எ-து,-தவஞ்செய்வார்க்குத் தலைமயிகா மழித்தலுஞ் சடையாக்கலுமாயிய வேடமும் வேண்டா, உயர்ந்தோர் தவத்திற்காலீர் தென்று குற்றங்கூறிய ஒழுக்கத்தைக் கடிந்துவிடின், எ-று.

பறித்தலும் மழித்தலுள் அடங்கும். மழித்தலென்பதே தலைமயிகா உணர்த்தலின், அது கூருாயினார். இதனும் கூடாவொழுக்க மில்லா தார்க்கு வேடமும் வேண்டாவென அவரது சிறப்புக் கூறப்பட்டது.

(தெ-ப-கா.)—உலகம் - உயர்ந்தோரால், பழித்தது - (தவத் திற்குஆகாதென்று) குற்றஞ்சொல்லப்பட்ட ஒழுக்கத்தை, ஒழித் துவிடின் - நீக்கிவிவொராயின், மழித்தலும் - (தவஞ்செய்வோர்க்குத்தலைமயிகா) முண்டிதஞ்செய்தலும், நீட்டலும் - (அதனைச்) சடையாக்கலும் (அல்லதுவளர்த்தலும்), வேண்டா-வேண் வென அல்ல.

280. There is no need of a shaven crown, nor of tangled hair, if a man abstain from those deeds which the wise have condemned.

**உகூ.ம். அதி-கள்ளாமை.**

அஃதாவது பிறருடைமையாயிருப்ப தியாதொருபொருளையும் அவகா வஞ்சித்துக்கொள்ளக் கருதாமை. கருதலும் செய்தலோடொத்தலின், கள்ளாமையென்றார். இல்வாழ்வார்க்காயின் தமரோடு விணையாட்டு வகையால் அவகா வஞ்சித்துக் கோடற்கு இயைந்த பொருள்களை அங்கனங்கொள்ளினும் அமையும்; துறந்தார்க்காயின் அத்தோக் கருதியவழியும் பெரியதோ ரிமூக்காம் ஆகவின், இது துறவறமாயிற்று. புறத்துப்போகாது மடங்கி ஒருதலைப்பட்டு உயிகாயே நோக்கற்பாலதாய அவர்மனம் அஃதாழிந்து புறத்தே போங்கு பஃறலைப்பட்டு உடம்பின் பொருட்டுப் பொருளை நோக்குதலேயென்றி, அதுதன்னையும் வஞ்சித்துக்கொள்ளக் கருதுதல் அவர்க்குப் பெரியதோ ரிமூக்காதல் அறிக. இவ்வாறு வாய்மை முதற் கொல்லாமையீருய நான்கூதிகாரத்திற்கு மொக்கும். பொருள்பற்றி சிக்குங் குற்றத்தை விலக்குகின்றதாகவின், இது காமம்பற்றி சிக்குவதாய கூடா வொழுக்கத்தின்பின் வைக்கப்பட்டது.

க. என்னாமை வேண்டுவா னென்பா னென்னதோல்தும் கள்ளாமை காக்கதன் னெஞ்சு.

(பி-ஈ.) எ - நு, — வீட்டினையிகழாது விரும்புவான் இவனென்று வாத்தோரான் நன்குமதிக்கப்படுவான் யாதொருபொருளையும் பிற்கா வாஞ்சித்துக்கொள்ளக் கருதாவதை தன்னெஞ்சினைக்காக்க, எ-று.

என்னாதென்னும் எதிர்மறைவினையைச்சும் என்னாமையெனத் திரிந்து விண்றது. வீட்டினை விகழ்தலாவது காட்சியே அளவையாவதென்றும், விலம், சீர், தீ, வளியெனப் பூதம் நான்கேயென்றும், அவற்றது புனர்ச்சி விசேடத்தாற் ரூண்றிப் பிரிவாக் மாய்வதாய் உடம்பின்கண்ணே அறிவு மறுவின்கட்ட களிப்புப்போல வெளிப்பட்ட டழியுமென்றும், இறங்தவுயிர் பின் பிறவாதென்றும், இன்பமும் பொருளும் ஒருவனுற் செப்யப்படுவதென்றுஞ் சொல்லும் உலோகாயதமுதலிய மயக்கதால்களைத் தெளிந்து, அவற் றிற்கேற்ப ஒழுகுதல். குனைத்திற்கேறவாய் மெய்க்குறாற்பொருளையேனும் ஆசிரியை வழிபட்டன்றி அவனைவாஞ்சித்துக்கொள்ளின், அதுவங் களவா மாகவின், எனைத்தொன்றுமென்றார். கெஞ்சு கள்ளாமற் காக்கவெனவே, துறங்தார்க்கு விலக்கப்பட்ட கள்ளுதல் கள்ளக்கருதுதலென்பது பெற்றும்.

(தெ-ப-ஈ.)— என்னாமை - (முத்தியை) இகழாமல், வேண் வொன்னன்பான் - விரும்புவோன் இவனென்று (தவத்தோராலே) நன்றாகமதிக்கப்படுவோன், எனைத்துழன்றும் - யாதொரு பொருளையும், கள்ளாமை - பிற்காவாவாஞ்சித்துக்கொள்ள நினையா தபடி, தன்னெஞ்சு - தனதுநெஞ்சை, காக்க - காக்கக்கடவன்.

281. Let him, who desires not to be despised, keep his mind from (the desire of) defrauding another of the smallest thing.

உ. உள்ளத்தா ஊள்ளலுங் தீதே பிறன்பொருளைக் கள்ளத்தாற் கள்வே மெனல்.

(பி-ஈ.) எ-று, — குற்றங்களைத் தன்னெஞ்சாற் கருதுதலும் துறங்தார்க்குப் பாவம் ; ஆதலால், பிறனைருவன்பொருளை அவன் அறியா வகையால் வாஞ்சித்துக்கொள்வேமென்று கருதற்க, எ-று.

உள்ளத்தாலென வேண்டாது கூறினார், அவருள்ளம் ஏனையாருள்ளம் போலாது சிறப்புடைத்தென்பது முடித்தற்கு. உள்ளலுமென்பது இழிவு சிறப்பும்மை. அல் விகுதி வியங்கோளைதிர்மறைக்கண் வந்தது. இவை யிரண்டுபோட்டாலும் இங்கைக்குக் களவாவது இதுவென்பதாலும் அது கடியப்படுவ தென்பதுஉங் கூறப்பட்டன.

(தெ-ப-ஈ.)— உள்ளத்தால்-(குற்றங்களைத்தமது) கெஞ்சினாலே, உள்ளலும் - நினைத்தலும், தீதே - (துறங்தார்க்குப்) பாவ மேயாம் (ஆதலால்), பிறன்பொருளை-பிறனது பொருளை, கள்ளத்தால் - அவனறியாதவகையினால், கள்வேம் - வாஞ்சித்துக்கொள்வோம், எனல் - என்று நினையாதிருக்கக்கடவர்.

282. Even the thought (of sin) is sin; think not then of craftily stealing the property of another.

ந. குளவினு லாகிய வாக்க மளவிறங்  
தாவது போலக் கெடும்.

(பரி-ா.) எ-து,—களவினுலுள்தாகிய பொருள் வளர்வதுபோலத் தோன்றித் தன்னெல்லையைக் கடந்துகெடும், எ-று.

ஆக்கத்திற்கேதுவாகவின், ஆக்கமெனப்பட்டது. எல்லையைக்கடந்து கெடுதலாவது தான் போங்காற் பாவத்தையும் பழியையும் நிறுத்திச் செய்தஅறத்தையும் உடன்கொண்டுபோதல். அனவறிந்தென்ற பாடமோதி அவர் பயன்கொள்ளு மளவறிந்து அவ்வளவிற்கு உதவாது கெடுமென் நூலாப்பாரு மூளர்.

(தெ-ப-ா.)—களவினுல்—(பிறகா) வஞ்சித்தலால், ஆகிய-உண்டாகிய, ஆக்கம்—பொருளானது, ஆவதுபோல—வளர்வதுபோலே (தோன்றி), அளவுஇறந்து—(தனது) எல்லையைக் கடந்து, கெடும்—அழியும்.

283. The property, which is acquired by fraud, will entirely perish, even while it seems to increase.

ஈ. குளவின்கட்ட கன்றிய காதல் விளைவின்கண் வீயா விழுமங் தரும்.

(பரி-ா.) எ- து,—பிறர்பொருளை வஞ்சித்துக் கோடற்கண்ணே மிக்க வேட்கை அப்பொழுது இனிதுபோலத் தோன்றித் தான் பயன் கொடுக்கும்பொழுது தொலையாத இடும்பையைக் கொடுக்கும், எ-று.

கன்றுதலான் எஞ்சூன்றும் அக்களவையே பயில்வித்து அதனாற் பாவழும் பழியும் பயங்கேடுவிடுதலின், வீயாவிழுமங்தருமென்றார். இவை மிரண்டுபோட்டானும் அது சடியப்படுத்தற்குக் காரணங்கூறப்பட்டது.

(தெ - ப - ா.)—களவின்கண்—(பிறர்பொருளை) வஞ்சித்துக் கொள்ளுதலிலே, கன்றிய-மிகுந்த, காதல்—ஆசையானது, (அப்போது இனிதுபோல் தோன்றி), விளைவின்கண்—தான்பயணிக்கொடுக்கும்போது, வீயாவிழுமங்—தொலையாத துன்பத்தை, தரும்—கொடுக்கும்.

284. The eager desire of defrauding others will, when it brings forth its fruit, produce undying sorrow.

ஞி. அருள்கருதி யன்புடைய ராதல் பொருள்கருதிப் பொச்சாப்புப் பார்ப்பார்க் ணில்.

(பரி-ா.) எ-து,—அருளினது உயர்ச்சியையறிந்து அதன்மேல் அன்புடையராய் ஒழுகுதல் பிறர்பொருளை வஞ்சித்துக்கொள்ளக் கருதி அவரது சோர்வு பார்ப்பார்மாட்டு உண்டாகாது, எ-று.

தமக்குரிய பொருளையும் அதனது குற்றம் நோக்கித் துறந்து போங் தவர் பின் பிறர்க்குரிய பொருளை நன்குமதித்து அதனை வஞ்சித்துக்கோடற்கு அவரது சோர்வுபார்க்கும் மருட்சியரானால், அவர்மாட்டு, உயிர்

கவுமே லருள்செய்தல் ஈமக்குறுதியென்றறிந்து அவ்வருளின் வழுவாதோ முகுங் தெருட்சி கூடாதென்பதாம்.

(தெ-ப-ா.)—அருள் - அருளினது உயர்ச்சியை, கருதி-அறிந்து, அன்புடையர் ஆதல் - (அதன்மேல்) அன்புடையராய் நடத்தல், பொருள் - (பிறர்) பொருளை, கருதி - (வஞ்சித்துக்கொள்ள) வினைத்து, பொச்சாப்பு - (அவசரது) சோர்வை, பார்ப்பார்கண் - பார்ப்போரிடக்கு, இல் - உண்டாகாது.

235. The study of kindness, and the exercise of benevolence is not with those who watch for another's forgetfulness, through desire of his property.

கு. ஆளவின்க னின்றெழுக லாற்றுர் களவின்கட் கன்றிய காத வைர்.

(பரி-ா.) எ-து,—உயிர் முதலியவற்றை அளத்தலாகிய கெறியின்க னின்று அதற்கேற்ப ஒழுகமாட்டார் களவின்கண்ணே மிக்க வேட்கை யையுடையார், எ-று.

உயிர்முதலியவற்றை அளத்தலாவது காட்சி முதலாகச் சொல்லப் பட்ட அளவைகளான் உயிர்ப்பொருளையும், அதற்கு அாதியாப் வருளின்ற நல்லினை தீவினைக்கு உற்றவினைவகையும், அவற்றை அது நாற்கதியுட்பிறந் திறந்து வருதலையும், அதுசெய்யாமல் அவற்றைக் கெடுத்தற்குபாயமா சிய யோக ஞானங்களையும், அவற்றை அஃதெய்தும் வீட்டினையும், அளந்து உள்ளவாற்றிதல். இதை ஆருகதர் தருமத்தியானமென்ப. அதற்கேற்ப ஒழுகுதலாவது அவ்வளக்கப்பட்டனவற்றுள் தீயனவற்றினீங்கு நல்லன வற்றின்வழி நிற்றல்.

(தெ - ப - ா.)—களவின்கண் - களவினிடத்தே, கன்றிய-மிகுந்த, காதலவர் - ஆசையையுடையவர், அளவின்கண்னின் ரு- (உயிர்முதலானவைகளை) அளவுசெய்தலாகிய வழியில் நின்று, ஒழுகல்ஆற்றுர் - (அதற்கு ஏற்க) நடக்கமாட்டார்.

286. They cannot walk steadfastly, according to rule, who eagerly desire to defraud others.

எ. களவென்னுங் காரறி வாண்மை யளவென்னு மாற்றல் புரிந்தார்க னில்.

(பரி-ா.) எ - து,—களவென்று சொல்லப்படுகின்ற இருண்டாறி வினையுடையராதல் உயிர் முதலியவற்றை அளத்தலென்னும் பெருமையை விரும்பினார்கன் இல்லை, எ-று.

இருள் - மயக்கம். காரியத்தைக் காரணமாகவுபசரித்துக் களவென்னுங் காரறிவாண்மையென்றும், காரணத்தைக் காரியமாக்கி அளவென்னுமாற்றலென்றுங் கூறினார். களவுந்துறவும் இருஞுமொளியும்போலத் தம்முண்மாருகவின், ஒருங்கு நில்லாவென்பது இவை மூன்றுபாட்டானுங் கூறப்பட்டது.

(தெ - ப - கா.)—களவுன்னும் - களவென்று சொல்லப் படும், கார் - இருண்ட, அறிவு ஆண்மை - அறிவினை யுடையரா யிருக்கை, அளவு என்னும் - (உயிர்முதலானவைகளை) அளத்த வென்று சொல்லப்படும், ஆற்றல்-பெருமையை, புரிந்தார்கண்விரும்பினவரிடத்து, இல் - இல்லை.

287. That black knowledge which is called fraud, is not in those who desire that greatness which is called rectitude.

அ. அளவறிந்தார் நெஞ்சத் தறம்போல நிற்குங் களவறிந்தார் நெஞ்சிற்காரவு.

(பரி-கா.) எ-து,—அவ்வளத்தலையே பயின்றவர் நெஞ்சத்து அறம் நிலைபெற்றிருப்போல நிலைபெறும், களவையே பயின்றவர் நெஞ்சத்து வஞ்சனை, எ-ஆ.

உயிர்முதலியவற்றை அளந்தறிந்தார்க்குத் துறவறஞ்சலியாது நிற்கு மென்பது அவ்வுவமையாற்பெற்றும். களவோடு மாறின்றி நிற்பது இதனாற் கூறப்பட்டது.

(தெ-ப-கா.)—களவுஅறிந்தார்-களவைஅறிந்தவரது, நெஞ்சில்-மனத்தில், கரவு - வஞ்சனையானது, அளவறிந்தார்-அவ்வளத்தலை அறிந்தவரது, நெஞ்சத்து - நெஞ்சில், அறம்போல - அறம் நிலை பெறுவதுபோல, நிற்கும் - நிலைபெறும்.

288. Deceit dwells in the mind of those who are conversant with fraud, even as virtue in the minds of those who are conversant with rectitude.

க. அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்ல மற்றைய தேற்று தவர்.

(பரி-கா.) எ-து,—அவ்வளவல்லாத தீயநினைவுகளை நினேத்து அப்பொழுதே கெடுவர், களவல்லாத பிறவற்றை அறியாதவர், எ-ஆ.

தீயநினைவுகளாவன பொருளுடையாகா வஞ்சிக்குமாறும், அவ்வஞ்சனையால் அது கொள்ளுமாறும், கொண்டவதற்கால் தாம் புலன்களை நுகருமாறும் முதலாயின். நிலைத்தலுஞ் செய்தலாகவிற் செய்தென்றும், அஃது உள்ள வறங்களைப் போக்கிக் கரந்த சொற்செயல்களைப் புகுவித்து அப்பொழுதே கெடுக்குமாகவின் ஆங்கே வீவரொன்றுங் கூறினார். மற்றைய வாவன துறந்தார்க்கு உணவாக வோதப்பட்ட காய் கனி கிழங்கு சருகு முதலாயினவும், இல் வாழ்வார் செய்யுங் தானங்களுமாம். தேற்றுமை-அவற்றையே நூகர்க்கு அவ்வளவால் நிறைங்கிருத்தலே அறியாமை. இதனாற் கள்வார் கெழுமாறு கூறப்பட்டது.

(தெ-ப-கா.)—களவுஅல்ல - களவல்லாத, மற்றைய-மற்ற வைகளை, தேற்றுதவர் - அறியாதவர் [களவோன்றையே அறிந்

தவரொன்றபடி], அளவுஅல்ல - அவ்வளவல்லாத தீயநினைவுகளை, செய்து - நினைத்து, ஆங்கே - அப்போதே, வீவர் - கெடுவார்.

289. Those, who are acquainted with nothing but fraud, will perish in the very commission of transgression.

**க0. கள்வார்க்குத் தள்ளு முயிர்நிலை கள்ளார்க்குத் தள்ளாத புத்தே ஞாலகு.**

(பரி-ஈ.) எ - து, — களவினைப் பயில்வார்க்குத் தம்மின் வேறல்லாத உடம்புங் தவறும்; அது செய்யாதார்க்கு நெடுஞ்சேணதாகிய புத்தே ஞாலகுங் தவறுது, எ-று.

உயிர் நிற்றற்கிடஞகவின், உயிர்நிலையெனப்பட்டது. சிறப்பும்மைகள் இரண்டும் விகாரத்தாற்றெடுக்கன. இம்மையினும் அரசனால் ஒறுக்கப்படுத் தன் உயிர்நிலையுங் தள்ளுமென்றும், மறுமையினுங் தேவராதல் கூடுதலின் புத்தே ஞாலகுங் தள்ளாதென்றுங் கூறினார். “மற்றது—தள்ளினுங் தள்ளாமை நீர்த்து” என்புழியும் தள்ளுதல் இப்பொருட்டாதலறிக. இதற்குப் பிறவாறுதாப்பாருமென். இதனால் இருவர்பயனும் ஒருங்கு கூறப்பட்டது.

(தெ - ப - ஈ.)—கள்வார்க்கு - களவிலே பழகுவோர்க்கு, உயிர்நிலை - (தம்மின் வேறல்லாத) உடம்பும், தள்ளும் - தவறும்; கள்ளார்க்கு - களவிலே பழகாதவர்க்கு, புத்தேள்ளலகு - (நெடுஞ்சூரமாகிய) தேவருலகமும், தள்ளாது - தவறுது.

290. Even their body will fail the fraudulent; but even the world of the gods will not fail those who are free from fraud.

**நூ-ம். அதி-வாய்மை.**

அஃதாவது மெய்யினது தன்மை. பெரும்பான்மையுங் காமமும் பொருளும் பற்றி கிகழ்வதாய் பொய்ம்மையை விலக்கவின், இது கூடா வொழுக்கங் கள்ளாமைகளின்பின் வைக்கப்பட்டது.

**க. வாய்மை யெனப்படுவ தியாதெனின் யாதொன்றுங் தீமை யிலாத சொல்ல.**

(பரி - ஈ.) எ-து,— மெய்மையென்று சிறப்பித்துச் சொல்லப்படுவது யாதென்று வினவின், அது பிறதோருயிர்க்குத் தீங்கு சிறிதும் பயவாதசொற்களைச் சொல்லுதல், எ-று.

தீமை யாதொன்றும் இலாதவென இயையும். எனப்படுவதென்பது “ஊரெனப்படுவ தகறையூர்” என்றுந்தோல் நின்றது. இதனால் கிகழ்ந்தது கூறலென்பது கீக்கப்பட்டது. அதுதானும், தீங்கு பயவாதாயின் மெய்மையாம், பயட்பிற் பொய்ம்மையாமென்பது கருத்து.

(தெ - ப - ஈ.)—வாய்மைஎனப்படுவது - மெய்மையை என்று சிறப்பித்துச் சொல்லப்படுவது, யாதுஎனின் - யாதென்று வினவினால் (அது பிறதோருயிர்க்கு), யாதுஒன்றும் - சிறிதாயிகள்

நும், தீமைஇலாத - தீமையைத்தராத சொற்களை, சொல்ல - சொல்லுதல்.

291. Truth is the speaking of such words as are free from the least degree of evil (to others.)

---

2. பொய்ம்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த நன்மை பயக்கு மெனின்.

(பரி-ஈ.) எ-து,—பிறர்க்குக் குற்றங் தீர்ந்த நன்மையைப் பயக்குமா யின், பொய்ம்மைச் சொற்களும் மெய்ம்மைச் சொற்களின் பாலவாம், எ-று.

குற்றங்தீர்ந்த நன்மை அறம் ; அதனைப்பயத்தலாவது கேடாதல் சாக்கா டாதல் எய்த சின்றதோருமிரு அச்சொற்களின் பொய்ம்மையானே அதனி ஸ்கங்கி இன்புறுதலும், நிகழாதது கூறலும், நன்மை பயவாதாயின் பொய்ம்மை யாம், பயப்பின் மெய்ம்மையாமென்பது கருத்து. இவை யிரண்டுபாட்டா னும் தீங்கு பயவாத நிகழ்ந்ததுகூறலும் நன்மை பயக்கும் நிகழாதது கூற அலும் மெய்ம்மையெனவும், நன்மை பயவாத நிகழாதது கூறலும் தீங்கு பயக்கும் நிகழ்ந்தது கூறலும் பொய்ம்மையெனவும், அவற்றது இலக்கணங் கூறப்பட்டது.

(தெ - ப - ஈ.)—பொய்ம்மையும் - பொய்ம்மைச் சொற்களும், புரைதீர்ந்த - குற்றத்தினின்றுநிங்கிய, நன்மை - நன்மையை, பயக்கும்எனின் - (பிறருக்குத்) தருமாயின், வாய்மையிடத்த - மெய்ம்மைச் சொற்களி விடத்தனவாம்.

292. Even falsehood has the nature of truth, if it confer a benefit that is free from fault.

---

ஈ. தன்னெஞ்சு சறிவது பொய்யற்க பொய்த்தபின் றன்னெஞ்சுசே தன்னைச் சுடும்.

(பரி-ஈ.) எ-து,—ஒருவன் தன்னெஞ்சுசறிவ தொன்றனைப் பிறர் அறிந் திலொன்று பொய்யாதொழிக ; பொய்த்தானுயின், அதனை அறிந்த தன் னெஞ்சுசே அப்பாவத்திற்குக் கரியாய் சின்று, தன்னை அதன் பயனுடைய துன் பத்தை யெய்துவிக்கும், எ-று.

நெஞ்சு கரியாதல் “கண்டவ ரில்லென விலகத்துள் உனராதார்—தங்காது தகைவின்றித் தாஞ்செய்யும் வினைகளு—ணஞ்சுசறிந்த கொடியவை மறைப்பவுமறையாவா—நெஞ்சுசத்திற் குறுகிய கரியில்லை யாகவின்” என்பதனானு மறிக. பொய் மறையாமையின், அது கூறலாகாதென்பது இதனற் கூறப்பட்டது.

(தெ - ப - ஈ.)—தன்னெஞ்சு - (ஒருவன்) தனதுநெஞ்சினாலே, அறிவது - அறியப்படுவதொன்றை, பொய்யற்க - (பிறர் அறிந்திலொன்று) பொய்யாதொழியக்கடவன்; பொய்த்தபின்- பொய்த்தானுயின், தன்னெஞ்சு- (அதனைஅறிந்த)தனதுநெஞ்சுசே,

தன்னை - (அப்பாவத்துக்குச் சர்க்கியாய்நின்று) தன்னை, சுடும்-வருத்தும் [அதன்பயனுகிய துன்பத்தை அடைவிக்கும்.]

293. Let not a man knowingly tell a lie; for after he has told the lie, his mind will burn him (with the memory of his guilt.)

ச. உள்ளத்தாற் பொய்யா தோழுகி னுலகத்தா  
ருள்ளத்து ஸெல்லா முளன்.

(பரி-ஷா.) எ-து,—ஒருவன் தன்னுள்ளத்திற்கேற்பப் பொய்க்காருது ஒழுகுவனுயின், அவன் உயர்ந்தோருள்ளத்தின்க ஜெல்லாம் உள்ளும், எ-று.

உள்ளத்தாலென்பது வேற்றுமை மயக்கம். பொய் கூருதோழுகுதலா வது - மெய் கூறியொழுகுதல். அவனது அறத்தின தருமைநோக்கி உயர்ந் தோர் எப்பொழுதும் அவனையே சினைப்பான்பதாம். இதனான் இம்மைப் பயன் கூறப்பட்டது.

(தெ-ப-ஷா.)—உள்ளத்தால் - (ஒருவன்) தன் மனதுக்கே றப், பொய்யாது - பொய் பேசாமல், ஒழுகின் - நடப்பானுயின், (அவன்), உலகத்தார் - உயர்ந்தோரது, உள்ளத்துள் எல்லாம்-மனங்களிலெல்லாம், உளன் - இருப்பான்.

294. He who, in his conduct, preserves a mind free from deceit, will dwell in the minds of all men.

இ. மனத்தோடு வாய்மை மொழியிற் தவத்தோடு  
தானஞ்செய் வாரிற் ரலீஸ.

(பரி - ஷா.) எ - து,—ஒருவன் தன்மனத்தோடு பொருந்த வாய்மை யைச் சொல்வானுயின், அவன் தவமுந் தானமும் ஒருங்கு செய்வாரினுஞ் சிறப்புடையன், எ-று.

மனத்தோடு பொருந்துதல்-மனத்திற்கேறுதல். புறமாகிய மெய்யாற் செய்யு மற்றினும் அகமாகிய மனமொழிகளாற் செய்யுமது பயனுடைத் தென்பதாம்.

(தெ - ப - ஷா.)—மனத்தோடு - (ஒருவன்) தன் மனத்தோடு பொருந்த, வாய்மை - உண்மையை, மொழியின் - சொல்லுவா னுயின், (அவன்), தவத்தோடு - தவத்துடனே, தானம்-தானத்தை, செய்வாரின் - (ஒருமிக்கச்) செய்வாரினும், தலை-சிறப்புடையவனுவான்.

295. He, who speaks truth with all his heart, is superior to those who make gifts and practise austerities.

க. பொய்யாமை யன்ன புகழில்லை யெய்யாமை  
யெல்லா வறமுந் தரும்.

(பரி - ஷா.) எ - து,—ஒருவனுக்கு இம்மைக்குப் பொய்யாமையை ஒத்த புகழ்க்காரணமில்லை; மறுமைக்கு மெய் வருந்தாமல் அவனுக்கு எல்லா அறங்களையுந் தானே கொடுக்கும், எ-று.

புகழ்-சன்னு ஆகுபெயர். இல்லறத்திற்குப் பொருள்கூட்டல் முதலியவற்றாலும், தறவறத்திற்கு உண்ணுமை முதலியவற்றாலும் வருந்தல் வேண்டுமென்றே, அவ்வருத்தங்கள் புகுதாமல் அவ்விருவகைப்பயனையுங்தானே தருமென்பார், எய்யாமை யெல்லாவற்றும் தருமென்றார்.

(தெ-ப-ரா.)—பொய்யாமைஅன்ன - (ஒருவனுக்கு) பொய்பேசாமைக்கு ஒப்பாகிய, புகழ்-புகழ்க்காரனம், இல்லை - (இம்மைக்கு) இல்லை, (அது அவனுக்கு), எய்யாமை - (உடம்பு) வருந்தாமல், எல்லா அறமும் - எல்லாவறங்களையும், தரும்-(மறுமைக்குந்தானே) கொடுக்கும்.

296. There is no praise like the praise of never uttering a falsehood: without causing any suffering, it will lead to every virtue.

ஏ. பொய்யாமை பொய்யாமை யாற்றி னறம்பிற  
செய்யாமை செய்யாமை நன்று.

(பரி - கா.) எ - து, —ஒருவன் பொய்யாமையையே பொய்யாமை யையே செய்ய வல்லனுயின், அவன் பிறவறங்களைச் செய்யாமையே செய்யாமையே நன்று, எ-று.

அடுக்கிரண்டனுள் முதலது இடைவிடாமை மேற்று, ஏனையது துணி விள்மேற்று. பலவறங்களையும் மேற்கொண்டு செய்தற்கருமையால் சில தவறிற் குற்றப்படுதலின், அவையெல்லாவற்றின் பயனையுங் தானே தரவற்றுய இதனையே மேற்கொண்டு தவறுமத் செய்தல் நன்றென்பார், செய்யாமை செய்யாமை நன்றென்றார். இதனை இவ்வாறாற்றிப் பொய்யாமையைப் பொய்யாமற்செய்யிற் பிறவறஞ்செய்கை நன்றெனப் பொழிப்பாக்கிப் பொய்க்கறிற் பிறவறஞ்செய்கை நன்றாகதென்பது அதனால் போந்த பொருளாக்கி உரைப்பாருமார். பிறவறங்களெல்லாக் தரும் பயனைத் தானே தரும் ஆற்றலுடைத்தென மறுமைப்பயனது மிகுதி இவை மூன்று பாட்டானுங் கூறப்பட்டது.

(தெ - ப - ரா.)—பொய்யாமைபொய்யாமை - (ஒருவன்) பொய்பேசாமையையே பொய்பேசாமையையே, ஆற்றின்-செய்யவல்லவனுயின், அறம்பிற - பிறவறங்களை, செய்யாமை செய்யாமை - (அவன்) செய்யாமையே செய்யாமையே, நன்று-நல்லது.

297. If a man has the power to abstain from falsehood, it will be well with him, even though he practise no other virtue.

அ. புறங்துய்மை நீரா னமையு மகங்துய்மை  
வாய்மையாற் காணப் படும்.

(பரி - கா.) எ - து, —ஒருவனுக்கு உடம்பு தூய்தாங்தன்மை நீரானே யுண்டாம்; அதுபோல மனங்தூய்தாங்தன்மை வாய்மையானுண்டாம், எ-று.

காணப்படுவது உள்ளதாகவின், உண்டாமென்றுக்கப்பட்டது. உடம்பு தூய்தாதல் - வாலாமை நீங்குதல். மனங்தூய்தாதல் - மெய்யன்ரதல். புறங்துய்மைக்கு நீரல்லது காரணமில்லாதாற்போல, அகங்தூய்மைக்கு

வாய்மையல்லது காரணமில்லை யென்றவாறுயிற்று. இதனாலே துறங்தார்க்கு இரண்டுஅம்மையும் வேண்டுமென்பதாகும் பெறறும்.

(தெ-ப-ா.)—புறம் - (ஒருவனுக்கு) உடம்பு, தூய்மை-பரிசுத்தமாந்தன்மை, நீரான்-நீரினால், அமையும் - உண்டாகும், (அதுபோல), அகம் - மனது, தூய்மை - பரிசுத்தமாந்தன்மை, வாய்மையான் - உண்மையால், காணப்படும் - உண்டாகும்.

298. Purity of body is produced by water and purity of mind by truthfulness.

---

கூ. எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றேர்க்குப் பொய்யா விளக்கே விளக்கு.

(பரி-ா.) எ-து,—புறத்திருள்கடியும் உலகத்தார் விளக்குகள் எல்லாம் விளக்காகா ; துறவான் அமைந்தார்க்கு விளக்காவது மனத்திருள்கடியும் பொய்யாமையாகிய விளக்கே விளக்காவது, எ-று.

உலகத்தார் விளக்காவன ஞாயிறு, திங்கள், தீயென்பன. இவற்றிற்குப் போகாத இருள் போகவின், பொய்யாவிளக்கே விளக்கென்றார். அவ் விருளாவது அறியாமை. பொய்யாத விளக்கென்பது குறைந்து விண்றது ; பொய்க்கருமையாகிய விளக்கென்றவாறு. இனி இதற்குக் கல்வி முதலிய வற்றுங் வரும் விளக்கமெல்லாம் விளக்கமல்ல, அமைந்தார்க்கு விளக்கமாவது பொய்யாமையான் வரும் விளக்கமே விளக்கமென் ரூகாப்பாருமளர்.

(தெ-ப-ா.)—சான்றேர்க்கு - (துறவினாலே) நிறைங்தோருக்கு, எல்லாவிளக்கும் - (புறத்திருளை நீக்குகிற உலகத்தோரது) விளக்குகளெல்லாம்), விளக்குஅல்ல - விளக்குகளாவனவல்ல, பொய்யாவிளக்கே - (அகத்திருளைக்குகிற) பொய்யாமையாகிய விளக்கே, விளக்கு - விளக்காம்.

299. All lamps of nature are not lamps; the lamp of truth is the lamp of the wise.

---

கா. யாமெய்யாக் கண்டவற்று வில்லை யெனைத்தொன்றும் வாய்மையி னல்ல பிற.

(பரி-ா.) எ-து,—யாம் மெய்ந்தால்களாகக் கண்ட நால்களுள்ளாதொரு தன்மையானும் வாய்மையின் மிக்கனவாகச் சொல்லப்பட்ட பிறவறங்க வில்லை எ-று.

மெய்யனர்த்துவனவற்றை மெய்யென்றார். அவையாவன தங்கண்மயக்கம் இன்மையின் பொருள்களை யுள்ளவா றுனரவல்லராய்க் காம வெகுளிகள் இன்மையின் அவற்றையுணர்ந்தவாறே உரைக்கவும் வல்லராய், இறைவர் அருளான் உலகத்தார் உறுதி யெய்துதற்பொருட்டுக் கூறிய ஆகமங்கள். அவையெல்லாவற்றினும் இஃதொப்ப முடிந்ததென்பதாம். இவை மூன்றுபாட்டானும் இவ்வற்றினது தலைமை கூறப்பட்டது.

(தெ - ப-ா.)—யாம் - எம்மால், மெய்ஞாக - மெய்ந்தால்களாக, கண்டவற்றுள் - காணப்பட்ட நால்களுள், எனைத்துண்ணும் - யாதொருதன்மையாலும், வாய்மையின் - உன்மையின், நல்ல - மேற்பட்டவையாகிய, பிற - பிறவறங்கள், இல்லை-இல.

300. Amidst all that we have seen (described) as real (excellence,) there is nothing so good as truthfulness.

### நக-ம். அதி-வெகுளாமை.

அஃதாவது சினத்தைச் செய்தற்குக் காரணம் ஒருவன்மாட் ஒன்தாயவிடத்தும் அதனைச் செய்யாமை. இது பொய்ம்மைபற்றி நிகழ்வதாய் வெகுளியை விலக்கவின், வாய்மையின்பின் வைக்கப்பட்டது.

க. செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பா னல்லிடத்துக் காக்கினென் காவாக்கா லென்.

(பரி-ா.) எ-து,—தன் சினம் பலிக்குமிடத்து அதனை யெழாமற் றடுப்பானே அருளாற் றடுப்பானவான் ; ஏனைப்பலியாதவிடத்து அதனைத் தடுத்தாலென் தடாதொழிந்தாலென் ! எ-று.

செல்லிடம் அல்லிடமென்றது தவந்தாற் றன்னின் மெலியாகாயும் வலியாகாயும். வலியார்மேற் காவாவழியும் அதனான் அவர்க்கு வருவதோர் தீங்கின்மையிற் காத்தவழியும் அறனில்லை யென்பார், காக்கினென் காவாக்காலென் னென்றார். இதனால் வெகுளாமைக் கிடங்கூறப்பட்டது.

(தெ-ப-ா.)—சினம் - (தன்) கோபத்தை, செல்லிடத்து-  
(அது)பலிக்குமிடத்து, காப்பான்- (உண்டாகாமல்)தடுப்பவனே,  
காப்பான் - (அருளினுலே) தடுப்பவனவான்; அல்லிடத்து - மற்  
றைப்பலியாதவிடத்து, காக்கின் - (அதனைத்) தடுத்தால், என்-  
என்ன, காவாக்கால் - தடுக்காவிட்டால், என் - என்ன.

301. He restrains his anger who restrains it when it can injure; when it cannot injure, what does it matter whether he restrain it, or not ?

உ. செல்லா விடத்துச் சினங்தீது செல்லிடத்து  
மில்லதனிற் ரீய பிற.

(பரி-ா.) எ-து,—ஒருவன் வெகுளி தன்னின் வலியார்மே லெழின் தனக்கே தீதாம்; மற்றை யெனியார்மே லெழினும் அதனிற்றீயன பிற இல்லை, எ-று.

செல்லாவிடத்துச் சினம் பயப்பது இம்மைக்கண் அவரான் வரும் ஏதமே, ஏனையது இம்மைக்கட்பழியும் மறுமைக்கட்பாவழும் பயத்தவின், அதனிற் ரீயன பிறவில்லை யென்றார். ஓரிடத்தும் ஆகாதென்பதாம்.

(தெ-ப-ா.)—சினம் - (ஒருவனது) கோபமானது, செல்லாஇடத்து-தன்னின் வலியவர்மேல் (உண்டாயின்), தீது-(தனக்

கே) தீராம்; செல்லிடத்தும்-தன்னினெரியவர்மேல் (உண்டா யினும்), அதனின் - அக்கோபத்தினும், தீயபிற - தீமை யுடை யவை வேறே, இல் - இல்லை.

302. Anger is bad, even when it cannot injure; when it can injure, there is no greater evil.

ஏ. மறத்தல் வெகுளியை யார்மாட்டுங் தீய  
பிறத்த லதனுன் வரும்.

(பரி-ஞ.) எ-து, —யாவர்மாட்டும் வெகுளியை ஒழிக், ஒருவற்குத் தீயனவெல்லா முளவாதல் அதனுன் வரும் ஆகலான், எ-ஆ.

வலியார், ஒப்பார், எளியாரோன்றும் மூவர் மாட்டும் ஆகாமையின் யார்மாட்டு மென்றும், மனத்தாற் றுறந்தார்க்கு ஆகாதனவாசிய தீச்சிக் கதக ஜெல்லாவத்தையும் பிறப்பித்தவின் தீயபிறத்த லதனுன் வருமென் ருங் கூறினார்.

(தெ - ப - ஞ.)—யார்மாட்டும் - யாவரிடத்திலும், வெகுளியை - கோபத்தை, மறத்தல்-மறக்கக்கடவர், (ஒருவருக்கு), தீய-தீமையுடையவையெல்லாம், பிறத்தல் - உண்டாகுதல், அதனுன் வரும்-அக்கோபத்தினுலேவரும், (ஆதலால்).

303. Forget anger towards every one, as fountains of evil spring from it.

ஏ. நகையு முவகையுங் கொல்லுஞ் சினத்திற்  
பகையு முளவோ பிற.

(பரி-ஞ.) எ-து, —துறந்தார்க்கு அருளான் உளவாய முகத்தின்சன் நகையையும் மனத்தின்கன் உவகையையுங் கொன்றுகொண்டு எழுகின்ற சினமே அல்லது அதனிற் பிறவாய பகைகளும் உளவோ இல்லை, எ-ஆ.

தறவாற் புறப்பகை யிரராயினும் உட்பகையாப் நின்று அருள்முதலி ய கட்பினையும் பிரித்துப் பிறவித்துங்பழும் எய்துவித்தலான், அவர்க்குச் சினத்தின்மிக்க பகையில்லையாயிற்று. இவை மூன்றுபாட்டானும் வெகுளியது தீங்கு கூறப்பட்டது.

(தெ - ப - ஞ.)—நகையும் - (துறந்தோர்க்கு அருளினுலே உண்டாகிய முகத்தினிடத்து) மலர்ச்சியையும், உவகையும் - (மனத்தினிடத்து) மகிழ்ச்சியையும், கொல்லும் - கெடுத்து எழுகின்ற, சினத்தின் - கோபத்தின், பிற - வேறுகிய, பகையும்-பகைகளும், உளவோ - உண்டோ [இல்லை].

304. Is there a greater enemy than anger, which kills both laughter and joy?

ஞ. தன்னைத்தான் காக்கிற் சினங்காக்க காவாக்காற் றன்னையே கொல்லுஞ் சினம்.

(பரி-ஈ.) எ-து,—தன்னைத்தான் துன்பமெய்தாமற் காக்க ஸினைத்தா னூயின், தன்மனத்துச் சினம் வாராமற்காக்க; காவானுயின், அச்சினங் தன்னையே கெடுக்குங் கடுங்துன்பங்களை யெய்துவிக்கும், எ-று.

“வேண்டிய வேண்டியாங்கெய்தற்”பயத்ததாய தவத்தைப் பிறர்மேற் சாபம் விடுதற்காக இழங்கு அத்தவத்துன்பத்தோடு பழைய பிறவித்துங்ப மும் ஒருங்கெய்துதலின், தன்னையே கொல்லுமென்றார். “கொல்லச்சூரப்ப தாங்கீழ்” என்புழிப்போலக் கொலைச்சொல் ஈண்டுத் துன்பமிகுதி யுணர்த்தி விண்றது.

(தெ-ப-ஈ.)—தன்னைத்தான் காக்கின் - (துன்பம் அடையா மல்)தன்னைத்தான்காக்கநினைத்தானுகில், சினம்-(தன்மனத்திலே) கோபம் (வாராமல்), காக்க - காக்கக்கடவன்; காவாக்கால்-காவா னுயின், சினம் - அக்கோபமானது, தன்னையே-அவனையே, கொல் லும் - கெடுக்குங் கடுங்துன்பங்களை அடைவிக்கும்.

305. If a man would guard himself, let him guard against anger; if he do not guard it, anger will kill him.

கூ. சினமென்னுஞ் சேர்ந்தாகாக் கொல்லி யினமென்னு மேமப் புஜையைச் சுடும்.

(பரி-ஈ.) எ-து,—சினமென்னும் நெருப்புத் தனக்கு இடமானவரை யேயன்றி அவர்க்கு இனமாகிய ஏமப்புஜையையுஞ் சுடும், எ-று.

சேர்ந்தாகாக்கொல்லியென்பது ஏதுப்பெயர்; தான் சேர்ந்த விடத் தைக் கொல்லுங்கொழிலது என்றவாறு. சேர்ந்தாகாயென உயர்தினைப் பன்மைமேல் வைத்து ஏனைநான்குபாலும் தங்கருத்தோடு கூடிய பொரு ளாற்றலாற்கொண்டார்; ஈண்டு உருவகஞ்செய்கின்றது துறந்தார் சினத் தையேயாகவின். சினமென்னு நெருப்பென்ற விதப்பு, உகைத்து நெருப்புச் சுவெது தான்சேர்ந்த விடத்தையே இங்நெருப்புச் சேராத விடத்தையுஞ் சுடுமென்னும் வேற்றுமை தோன்ற, விண்றது. ஈண்டு இனமென்றது முற்றத் துறந்து தவஞானங்களாற் பெரியராமப் கேட்டார்க்கு உறுதி மொழிகளை இனியவாகச் சொல்லுவாரா. உருவகநோக்கிச் சுடுமென்னுங் கொழில் கொடுத்தாராயினும், அகற்றுமென்பது பொருளாகக்கொள்க. ஏமப்புஜை- ஏமத்தை யுப்தேசிக்கும் புணை. இனமென்னும் ஏமப்புஜையென்ற ஏகதேச அருவகத்தாற் பிறவிக்கடலுள் அழுந்தாமல் வீடென்னுங் காயேற்றுகின்ற வெள வருவித்துதாக்க. எச்சவும்மை விகாரத்தாற்றெருக்கது. தன்னையும் வீழ்த்து எடுப்பாராயும் அகற்றுமென்பதாம்.

(தெ-ப-ஈ.)—சினம் என்னும்-கோபமாகிய, சேர்ந்தாகாக் கொல்லி - நெருப்பானது, (தனக்கு இடமானவரை மாத்திரமல் லாமல்), இனம் என்னும் - (அவருக்கு) இனமாகிய, ஏமம்-இதோ பதேசஞ்செய்கிற, புஜையை - மரக்கலத்தையும், சுடும்.

306. The fire of anger will burn up even the pleasant raft of friendship.

எ. சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு நிலத்தறைந்தான் கையிழையா தற்று.

(பரி-ா.) எ-து,—சினத்தைத் தன்னுற்றல் உனர்த்துவதோர் குணமென்று தன்கட்கொண்டவன் அவ்வாற்றலிழத்தல், நிலத்தின்கண் அறைந்தவன்கை அங்கிலத்தை யுறுதல் தப்பாதவாறு போலத் தப்பாது, எ-று.

கவசேஷிகர் பொருள், பண்பு, தொழில், சாதி, விசேடம், இயைபு என்பனவற்றை அறுவகைப்பொரு ளென்றுத்போல, ஈண்டுக் குணம் பொருளெனப்பட்டது. பிழையாதவற்றென்பது குறைந்து நின்றது. இவை மூன்றுபாட்டானும் வெகுண்டார்க்கு வருஞ் தீங்கு கூறப்பட்டது.

(தெ-ப-ா.)—சினத்தை - கோபத்தை, பொருள்என்று- (தனது வல்லமையைக்காட்டுகிற) ஒருகுணமென்று, கொண்டவன் - (தன்னிடத்தே) கொண்டவனது, கேடு - அவ்வல்லமையிப்பு, நிலத்து - பூமியினிடத்து, அறைந்தான் - அறைந்தவனது, கை - கையானது, பிழையாததுஅற்று - (அங்கிலத்திலே படுதல்) தப்பாதவிதம்போல் தப்பாது.

307. Destruction will come upon him who regards anger as a good thing, as surely as the hand of him who strikes the ground will not fail.

அ. இணொரி தோய்வன்ன வின்னு செயினும் புணரின் வெகுளாமை நன்று.

(பரி-ா.) எ-து,—பலசுட்டா உடைத்தாய பேரெரிவந்து தோய்ந்தால் ஒத்த இன்னுதவற்றை ஒருவன் செய்தானுயினும், அவனை வெகுளாமை ஒருவற்குக் கூடுமாயின், அது நன்று, எ-று.

இன்னுமையின் மிகுதி தோன்ற இணெரியென்றும், அதனை மேன்மே லுஞ்செய்தல் தோன்ற இன்னுவென்றும், அச்செயல் முனிவகாயும் வெகுள்விக்குமென்பது தோன்றப் புணரினென்றுங் கூறினார். இதனால் வெகுளாமையது நன்மை கூறப்பட்டது.

(தெ-ப-ா.)—இனர் - பலசுடர்களையுடைய, எரி - பெருநெருப்பானது, தோய்வு அன்ன- (வந்து) தமுவினுற்போலும், இன்னு - துங்பந்தருமவைகளை, செயினும் - (ஒருவன்) செய்தானுயினும், வெகுளாமை - (அவன்மேல்) கோபஞ் செய்யாமை, புணரின் - கூடுமாயின், நன்று - (அது) நன்று.

308. Though one commit things against you as painful (to bear) as if a bundle of fire had been thrust upon you, it will be well, to refrain, if possible, from anger.

க. உள்ளிய வெல்லா முடனெனய்து முள்ளத்தா அள்ளான் வெகுளி யெனின்.

(பரி-ா.) எ-து,—தவஞ்செய்யுமவன், தன்மனத்தால் வெகுளிய ஒருகாலும் சிலையானுயின், தான்கருதிய பேறெல்லாம் ஒருங்கே பெறும், எ-று.

உள்ளத்தால்லென வேண்டாது கூறியவதனான், அருளுடை உள்ளமென்பது முடிந்தது. அதனால் உள்ளாமையாவது அவ்வருளாகிய பகையை வளர்த்து அதனால் முற்றக் கடிதல். இம்மை மறுமை வீடென்பன வேறு வேறு திறத்தனவாயினும், அவையெல்லாம் இவ்வொன்றானே யெப்து மென்பார், உள்ளிய வெல்லாமூடனெய்து மென்றார். இதனால் வெளுளா தார்க்கு வரும் நன்மை கூறப்பட்டது.

(தெ - ப - ளா.)—உள்ளத்தால் - (தவஞ்செய்வோன்) தன் மனத்தால், வெகுளி - கோபத்தை, உள்ளான்னனின் - (ஒருபோ தும்) நினையானுயின், உள்ளியெல்லாம் - நினைக்கப்பட்டபேறெல் லாம், உடன் - ஒருமிக்க, எய்தும் - பெறுவான்.

309. If a man never indulges anger in his heart, he will at once obtain whatever he has thought of.

க0. இறங்தா ரிறங்தா ரைனயர் சினத்தைத்  
துறங்தார் துறங்தார் துளை.

(பரி-ளா.) எ-து,-சினத்தின்கண்ணே மிக்கார், உயிருடையராயினும், செத்தாரோடொப்பர்; சினத்தைத் துறங்தார், சாதற்றன்மையராயினும், அதனையொழிந்தா ராவினர், எ-று.

மிக்க சினத்தை உடையார்க்கு ஞானமெய்துதற் குரிய உயிர் நின்றதா யினும் கலக்கத்தான் அஃதெய்தாமை ஒருதலையாகவின், அவ்வா இறங்தாரையென்றும், சினத்தை விட்டார்க்குச் சாக்காடெய்துதற்குரிய யாக்கை நின்றதாயினும், ஞானத்தான் வீடுபெறுதல் ஒருதலையாகவின், அவ்வா வீடுபெற்றுரோ டொப்பான்றுக் கூறினார். இதனால் அவ்விருவர் பயனும் ஒருங்கு கூறப்பட்டது.

(தெ-ப-ளா.)—இறங்தார்-(கோபத்தில்) மிகுங்தவர், (உயிருடையவரா யிருக்கினும்), இறங்தார் அனையர்-செத்தாரோடு ஒப்பாவார்; சினத்தை - அக்கோபத்தை, துறங்தார்-ஒழித்தவர், (சாகுங்தன்மையை யுடையவரா யிருக்கினும்) துறங்தார்துளை-அச்சாவை யொழிந்தாரோடு ஒப்பாவார்.

310. Those, who give way to excessive anger, are no better than dead men; but those, who are freed from it, are equal to those who are freed (from death).

ஈடு-ம். அதி-இன்னுசெய்யாமை.

அஃதாவது தனக்கு ஒருபயங்கேக்கியாதல், செற்றம்பற்றியாதல், சோர்வானதல் ஓருயிர்க்கு இன்னதவற்றைச் செய்யாமை. இன்னுசெய்தல் வெளுளியொழியவும் நிகழுமென்பது அறிவித்தற்கு, இது வெளுளா மையின்பின் வைக்கப்பட்டது.

ஏ. சிறப்பீனுஞ் செல்வம் பெறினும் பிறர்க்கின்ன செய்யாமை மாசற்றுர் கோள்.

(பரி-ஈ.) எ-து,—யோகமாகிய சிறப்புத் தரும் அணிமா முதலிய செல்வங்களைப் பிறர்க்கின்னு செய்து பெறலாமாயினும், அதனைச் செய்யாமை ஆகமங்கள் கூறியவாற்றுன் மனங்தொயாரது துணிவு, எ-று.

உம்மை பெருமைமேற்று. சிறப்புடையதனைச் சிறப்பென்றும், அதன் பயிற்சியான் வாயுவை வென்றெய்தப்படுதலின் எட்டுச் சித்திகளையுஞ் சிறப் பீனுஞ் செல்வமென்றும், காமம், வெகுளி, மயக்கமென்னுஞ் சூற்றங்கள் அற்றமையான் மாசற்றுபொன்றுஞ் கூறினார். இதனால் தமக்கொரு பயனேக்கிச் செய்தல் விலக்கப்பட்டது.

(தெ-ப-ஈ.)—சிறப்பு - யோகமாகிய சிறப்பினால், சனும்-தரப்படுவனவாகிய, செல்வம்-அணிமாமுதலாகிய செல்வங்களை, பெறினும்-பெறலாமாயினும், பிறர்க்கு-மற்றவர்களுக்கு, இன்னு-துன்பங்தருமலைகளை, செய்யாமை - செய்யாதிருத்தல், மாசு அற்றார் - (ஆகம வழியினால்) சூற்றமற்றேர் (யாவருக்கும்), கோள் - துணிவாம்.

311. It is the determination of the spotless not to cause sorrow to others, although they could (by so causing) obtain the wealth which confers greatness.

**உ. கறுத்தின்னு செய்தவக் கண்ணு மறுத்தின்னு செய்யாமை மாசற்றார் கோள்.**

(பரி-ஈ.) எ-து,—தம்மேற்செற்றங்கொண்டு ஒருவன் இன்னுதவற் றைச் செய்தவிடத்தும், மீண்டு தாம் அவனுக்கின்னுதவற்றைச் செய்யாமையும் அவரது துணிவு, எ-று.

இறந்தது தழியை எச்சவும்மை விகாரத்தாற்றெடுக்கது. அவ்வின்னுதவற்றை உட்கொள்ளாதுவிடுதல் செயற்பாலதென்பதாம்.

(தெ - ப - ஈ.)—கறுத்து - ஒருவன் (தம்மேல்) வைரங்கொண்டு, இன்னு-துன்பங்தருமலைகளை, செய்த அக்கண்ணும்-செய்தவிடத்தும், மறுத்து - மீண்டு, இன்னு - அத்துன்பங்தருமலைகளை, செய்யாமை - (தாம்) செய்யாமையும், மாசுஅற்றார்-அக்குற்றமற்றவரது, கோள் - துணிவு.

312. It is the determination of the spotless not to do evil, even in return, to those who have cherished enmity and done them evil.

**ஊ. செய்யாமற் செற்றார்க்கு மின்னுத செய்தபி அய்யா விழுமங் தரும்.**

(பரி-ஈ.) எ - து,—தான் முன்போரின்னுமை செய்யாதிருக்கத் தன்மேற் செற்றங்கொண்டவர்க்கும் இன்னுதவற்றைத் துறந்தவன் செய்யமாயின், அச்செயல் அவனுக்குக் கடக்கமுடியாத இடும்பையைக் கொடுக்கும், எ-று.

அவ்விடும்பையாவது தவமிழர்து பழியும் பாவமும் எய்துதல்,

(தெ-ப-ா.)—செய்யாமல்—(தான்முன்பு துன்பந்தருவ தொன்றைச்) செய்யாதிருக்க, செற்றுர்க்கும் (தன்மேலே) வைரா ந்கொண்டவர்க்கும், இன்னுத—துன்பந்தருமவைகளை, செய்த பின்—(துறந்தவன்) செய்தானுமின் பின்பு, (அச்செயலானது), உய்யா—கடக்கமுடியாத, விழுமம்—துன்பத்தை, தரும்—(அவ னுக்குக்) கொடுக்கும்.

313. If an ascetic inflict suffering even on those who hate him, when he has not done them any evil, it will afterwards give him irretrievable sorrow.

ச. இன்னு செய்தாரோ யொறுத்த லவர்நானை நன்னயஞு செய்து விடல்.

(பரி-ா.) எ-து,—தமக்கின்னுதவற்றைச் செய்தாரைத் துறந்தோர் ஒறுத்தலாவது, அவர்தாமே நானுமாறு அவர்க்கு இனிய வுவகைகளைச் செய்து அவ்விரண்டனையும் மறத்தல், எ-று.

மறவாவழிப் பின்னும் வந்து கிளைக்குமாகவின், மறக்கற்பால வர யின். அவரை வெல்லுமுபாயங் கூறியவாறு. இவை மூன்றுபாட்டாலுஞ் செற்றம் பற்றிச் செய்தல் விலக்கப்பட்டது.

(தெ-ப-ா.)—இன்னுசெய்தாரோ—(தமக்கு) துன்பந்தரு மவைகளைச் செய்தவரோ, ஒறுத்தல்—(துறந்தோர்) தண்டித்தலா வது, அவர்நானை-அவர் (தாமே) நானும்படி, நல்யம்செய்து—(அவருக்கு) இனிமையான மகிழ்ச்சிகளைச் செய்து, விடல்—(அவ விரண்டையும்) மறத்தலாம்.

314. The (proper) punishment to those who have done evil (to you), is to put them to shame by showing them kindness, in return and to forget both the evil and the good done on both sides.

ஞ. அறிவிலு குருவ துண்டோ பிறிதனேய தங்கோப்போற் போற்றுக் கடை.

(பரி-ா.) எ - து,—துறந்தார்க்கு உயிர்முதலியவற்றை உள்ளவாறு அறிந்த அறிவினான் ஆவதொரு பயனுண்டோ, பிறிதோருயிர்க்கு வரும் இன் னுதவற்றைத் தம்முயிர்க்கு வந்தனபோலக் குறிக்கொண்டு காவாவிடத்து, எ-று.

குறிக்கொண்டு காத்தலாவது நடத்தல், இருத்தல், கிடத்தல், நிற்றல், உண்டல் முதலிய தங்தொழில்களானும், பிறவாற்றுனும், உயிர்களுறுவன வற்றை முன்னேயறிந்து உருமற் காத்தல். இது பெரும்பான்மையும் அஃப் றினைக்கண் நூண்ணிய வுடம்புடையவற்றைப் பற்றி வருதவின் பொதுப்ப டப் பிறிதனேயென்றும், மறப்பான் அது துன்புறினும் நமக்கின்னுசெய் தலாமென் றறிந்து காத்தல்வேண்டு மாகவின், அது செய்யாவழி அறிவாற் பயனில்லை யென்றுங் கூறினார். இதனாற் சோர்வாற்செய்தல் விலக்கப் பட்டது.

(தெ-ப-ரா.)—பிறிதின் - வேறேருருயிர்க்குவந்த, நோய்-  
துன்பங்தருமவைகளை, தம்நோய்போல் - தமக்குவந்த துன்பங்  
தருமவைபோல, போற்றுக்கடை - (குறிக்கொண்டு) காப்பாற்  
ருதவிடத்து, அறிவினால் - (துறந்தார்க் குயிர் முதலியவற்றை  
உள்ளபடிஅறிந்த) அறிவினால், ஆகுவது-ஆகுமொருபயன், உண்  
டோ - இல்லை.

315. What benefit has he derived from his knowledge, who does not endeavour to keep off pain from another as much as from himself?

ஈ. இன்னு வெனத்தா னுணர்ந்தவை துன்னுமை  
வேண்டும் பிறன்கட் செயல்

'(பரி-ரா.) எ-து,—இவை மக்கட்கு இன்னுதனவென அனுமானத்தால்  
தான்றிந்தவற்றைப் பிறன்மாட்டுச் செய்தலே மேவாமை துறந்தவனுக்கு  
வேண்டும், எ-று.

இன்பதுன்பங்கள் உயிர்க்குணமாகவின், அவை காட்சியளவையான்  
அறியப்படாமை யறிக். அறமும் பாவமும் உளவாவது மன முளானுயவழி  
யாகலான், உணர்ந்தவையென்றார்.

(தெ-ப-ரா.)—இன்னுளன் - (இவைமனிதருக்குத்) துன்பங்  
தருமவையென்று, தான் உணர்ந்தவை - (அனுமானபிரமாணத்தி  
னால்) தான்றிந்தவைகளை, பிறன்கண் - பிறனிடத்து, செயல் -  
செய்தலே, துன்னுமை - பொருந்தாமை, வேண்டும் - (துறந்தவ  
னுக்குத்) தகுதி.

316. Let not a man consent to do those things to another which he knows will cause sorrow.

ஈ. எனைத்தானு மெஞ்ஞான்றும் யார்க்கு மனத்தானு  
மானுசெய் யாமை தலை.

(பரி-ரா.) எ - து,—மனத்தோடு உளவாகின்ற இன்னுத செயல்களை  
எக்காலத்தும் யாவர்க்குஞ் சிறிதாயினுஞ் செய்யாமைதலையாயஅறம், எ-று.

என்டு மனத்தா னுகாதவழிப் பாவமில்லையென்பது பெற்றும். ஆற்ற  
ஊண்டாய காலத்தும் ஆகாமையின் எஞ்ஞான்றுமென்றும், எளியார்க்கும்  
ஆகாமையின் யார்க்குமென்றும், செயல் சிறிதாயினும் பாவம் பெரிதாக  
வின் எனைத்தென்றுங் கூறினார்.

(தெ-ப-ரா.)—மனத்தான்-ஆம்-மனத்தோடு உண்டாகின்ற,  
மானு - துன்பங்தருமவைகளை, எஞ்ஞான்றும் - யாதொருகாலத்  
திலும், யார்க்கும் - யாவரெராருவர்க்கும், எனைத்துஆனும் - எவ்  
வளவு சிறிதாயினும், செய்யாமை - செய்யாதிருத்தல், தலை-  
முதன்மையான அறம்.

317. It is the chief of all virtues not knowingly to do any person  
evil, even in the lowest degree, and at any time.

அ. தன்னுயிர்க் கிண்ணுமை தான்றிவா னென்கொலோ மன்னுயிர்க் கிண்ணு செயல்.

(பரி-ா.) எ-து,-பிறர் செய்யும் இன்னுதன தன்னுயிர்க்கு இன்ன வாங் தன்மையை அனுபவித் தறிகிண்றவன் நிலைபேறுடைய பிறவுயிர்கட்டுத் தானவற்றைச் செய்தல் என்னகாரணத்தான், எ-று.

இவ்வாறே இவை பிறவுயிர்க்கும் இன்னுவென்பது அனுமானத்தானிற்குவைத்துச் செய்கின்ற இப்பாவங் கழுவப்படாமையின், இன்னுதன யான்வருந்தப் பின்னே வந்து வருத்துமென்பது ஆகமத்தானு மறிஞ்து ஒழியற்பாலென்பது தோன்றத் தானென்றும், அத்தன்மையான் ஒழியாமைக்குக் காரணம் மயக்கமென்பது தோன்ற என்கொலோவென்றுங் கூறினார். இவை மூன்றுபாட்டானும் பொதுவகையான் விளக்கப்பட்டது.

(தெ-ப-ா.)—தன்னுயிர்க்கு - (பிறர்செய்யுங் துன்பந்தருமவைகள்) தனதுயிர்க்கு, இன்னுமை - துன்பந்தருமவையாங் தன்மையை, அறிவான் - (அனுபவித்து) அறிபவன், மன்னுயிர்க்கு - நிலையுள்ள பிறவுயிர்களுக்கு, இன்னு - அத்துன்பந்தருமவைகளை, தான்செயல்-தான்செய்தல், என் - யாது.

318. Why does a man inflict upon other creatures those sufferings, which he has found by experience are sufferings to himself?

கூ. பிறர்க்கிண்ணு முற்பகற் செய்யிற் ரமக்கிண்ணு முற்பகற் றுமே வரும்.

(பரி-ா.) எ-து,-துறந்தவர் பிறர்க்கிண்ணுதனவற்றை ஒருபகலது முற்கூற்றின்கட்ட செய்வராயின், தமக்கிண்ணுதன அதன்பிற்கூற்றின்கண் அவர்செய்யாமற் றுமேவரும், எ-று.

முற்பகல் பிற்பகலென்பன பின் முன்னுகத் தொக்க ஆரும் வேற்று கைத்தொகை. தவமழிதலின், அங்கனங் கடிதினும் எளிதினும் வரும்; அதனால் அவைசெய்யற்கவென்பதாம். இனித் தானேவருமென்பது பாடமாயின், அக்செயல்தானே தமக்கிண்ணுதனவாய் வருமென உபசாரவழக்காக்கி, ஆக்கம் வருவித்துகொக்க.

(தெ-ப-ா.)—பிறர்க்கு - (துறந்தவர்) மற்றவர்களுக்கு, இன்னு - துன்பந்தருமவைகளை, முன்பகல்-ஒருமூசூர்த்தத்தினது முன்பங்கிலே, செய்யின்-செய்தால், தமக்கு-தங்கட்டு, இன்னு-துன்பந்தருமவைகள், பின்பகல் - அம்மூசூர்த்தத்தினது பின்பங்கிலே, வரும் - (அவர்செய்யாமல்) தாமே வரும்.

319. If a man inflict sorrow upon others in the morning, it will come upon him unsought in the very evening.

கூ. நோயெல்லா நோய்செய்தார் மேலவா நோய்செய்யார் நோயின்மை வேண்டு பவர்.

(பி-ரா.) எ-து,-இன்னுதனவெல்லாம் பிறிதோருமிருக்கு இன்னுதன செய்தார்மேலவாம்; அதனால், தம்முடியிருக்கு இன்னுதன வேண்டாதார் பிறிதோருமிருக்கு இன்னுதன செய்யார், எ-து.

உவர்விலத்து வினாவித்திட்டார்க்கு வினாவும் ஆதுவேயாகவின், நோயெல்லா நோய்செய்தார் மேலவாமென்றார். இது சொற்பொருட்பின் வருசிலை. இவையிரண்டுபாட்டானும் அது செய்தார்க்கு வருந்தீங்கு கூறப்பட்டது.

(தெ-ப-ரா.)—நோய்எல்லாம் - துன்பந்தருமவையெல்லாம், நோய்செய்தார்மேலவாம் - (ஒன்றனுயிருக்குத்) துன்பந்தருமவைகளைச் செய்தவர்மேலனவாம்; (அதனால்) நோயின்மை வேண்டுபவர் - (தம்முடியிருக்குத்) துன்பந்தருமவை யில்லாமையை வேண்டுவோர், நோய்செய்யார்-(ஒன்றனுயிருக்குத்) துன்பந்தருமவைகளைச் செய்யார்.

320. Sorrow will come upon those who cause pain to others; therefore those, who desire to be free from sorrow, give no pain to others.

நநு - ம். அதி—கொல்லாமை,

அஃதாவது ஜயறிவுடையன முதல் ஓரறிவுடையன ஈருய உயிர்களைச் சோர்க்குதாக கொல்லுதலைச் செய்யாமை. இது, மேற்கூறிய அறங்களைல் லாவற்றினுஞ் சிறப்புடைத்தாய்க் கூறுதவறங்களையும் அகப்படுத்திவிற்றவின், இறுதிக்கண் வைக்கப்பட்டது.

க. அறவினை யாதெனிற் சொல்லாமை கோறல்  
பிறவினை யெல்லாங் தரும்.

(பி-ரா.) எ-து,—அறங்களைல்லாமாகிய செய்கை யாதென்று வினவின், அஃது ஒருமிகொயுங் கொல்லாமையாம், அவற்றைக் கொல்லுதல் பாவச்செய்கைகள் எல்லாவற்றையுங் தானே தரும் ஆதலான், எ-து.

அறம்—சாதியொருமை. விலக்கியது ஒழிதலும் அறங்குசெய்தலா மாகவின், கொல்லாமையை அறவினையென்றார். எண்டுப் பிறவினையென்றது அவற்றின் வினாவை. கொலைப்பாவம் வினாக்குங்குந்துன்பம் ஏனைப்பாவங்களொல்லாங் கூடியும் வினாக்கமாட்டா என்றவாறு. கொல்லாமைதானே பிறவறங்களைல்லாவற்றின் பயனையுங் தருமென்று மேற்கோள்கூறி, அதற்கேது எதிர்மறைமுகத்தாற் கூறியவாருமிற்று.

(தெ-ப-ரா.)—அறவினை - அறங்களைல்லாமாகிய செய்கை, யாதுள்ளனின் - எதுவென்றால், (அது) கொல்லாமை - (ஒருமிகொயும்) கொல்லாமையாம், கோறல் - (அவற்றைக்) கொல்லுதல், பிறவினைல்லாம் - பாவச்செய்கைகளைல்லாவற்றையும், தரும்- (தானே) தரும் (ஆதலால்).

321. Never to destroy life is the sum of all virtuous conduct. The destruction of life leads to every evil.

2. பகுத்துண்டு பல்லுயிரி ரோம்புத னாலோர்  
தொகுத்தவற்று எள்லாங் தலை.

(பரி-கா.) எ - து, - உன்பதனைப் பசித்தவயிர்கட்குப் பகுத்துக்கொடுத்து உண்டு ஜவகை யுயிர்களையும் ஓம்புதல் அறநாலுடையார் துறந்தார்க்குத் தொகுத்த அறங்களெல்லாவற்றினும் தலையாய அறம், எ-று.

பல்லுயிரும் என்னும் முற்றும்மை விகாரத்தாற்றெருக்கது. ஓம்புதல் சோர்க்குங்கொலை வாராமந் குறிக்கொண்டு காத்தல். அதற்குப் பகுத்துண்டல் இன்றியமையாவறுப்பாகவின், அச்சிறப்புத்தோன்ற, அதனை இறந்தகால விளையெச்சத்தாற் கூறினார். எல்லாதால்களினும் நல்லனவை உத்து எல்லார்க்கும் பொதுப்படக் கூறுதல் இவர்க்கியல்பாகவின், ஈன் மீடும் பொதுப்பட நாலோரொன்றும், அவொல்லார்க்கும் ஒப்பழுஷ்டலான் இது தலையாய அறமென்றுங்கூறினார்.

(தெ-ப-கா.)—பகுத்து-(உண்ணப்பட்டதைப் பசித்த உயிர்களுக்குப்) பங்கிட்டுக்கொடுத்து, உண்டு - (தானும்) உண்டு, பல்லுயிர் - ஜவகையூயிர்களையும், ஓம்புதல்-காப்பாற்றல், நாலோர்-அறநாலுடையோரால், தொகுத்தவற்றுள்ளெல்லாம் - (துறந்தவர்க்குத்) தொகுத்துவைக்கப்பட்ட அறங்களெல்லாவற்றினும், தலை - முதன்மையானஅறமாம்.

322. The chief of all (the virtues) which authors have summed up, is the of partaking of food that has been shared with others, and the preservation of the manifold life of other creatures.

ஈ. ஒன்றுக் நல்லது கொல்லாமை மற்றதன்  
பின்சாரப் பொய்யாமை நன்று.

(பரி-கா.) எ-து, - நாலோர் தொகுத்த அறங்களுள் தன்னேடினையொப்பதின்றித் தானேயாக நல்லது கொல்லாமை; அஃபெதாழிந்தால் பொய்யாமை அதன்பின்னேறித்த நன்று, எ-று.

நாலோர் தொகுத்த அறங்களென்பது அதிகாரத்தான் வந்தது. அதி காரம் கொல்லாமையினும், மேற் “பொய்யாமைபொய்யாமை யாற்றி” எனவும், “யாமெய்யாக்கண்டவற்று வில்லை”யெனவங் கூறினாராகவின், இரண்டறத்துள்ளும் யாது சிறந்ததென்று ஜயங்கமுன்றே, அது சிகழாமைப்பொருட்டு, ஈன்டு அதன்பின்சாரப் பொய்யாமை நன்றென்றார், முற்கூறியதிற் பிற்கூறியது வலியுடைத்தாகவின். அதனைப் பின்சார நன்றென்றது, நன்மை பயக்கும் வழிப் பொய்யும் மெய்யாயும், தீமைபயக்கும் வழி மெய்யும் பொய்யாயும் இதனைப் பற்ற அது திரிந்துவருதலா எனவணர்க. இவைமூன்றுபாட்டானும் இவ்வற்றினது சிறப்புக் கூறப்பட்டது.

(தெ-ப-கா.)—ஒன்றுஆக - (நாலோராலே தொகுக்கப்பட்ட அறங்களுள் தன்னேடு இனைப்பது இல்லாமல்) தானேயாக, கொல்லாமை - கொலைசெய்யாமை, நல்லது—; (அது

நீங்கினால்) பொய்யாமை - பொய்பேசாதிருத்தல், பின்சார - (அதன்)பின்னேநிற்க, நன்று - நல்லது.

323. Not to destroy life is an incomparably (great) good ; next to it in goodness ranks freedom from falsehood.

ச. நல்லா ரெனப்படுவ தியாதெனின் யாதொன்றுங் கொல்லாமை சூழ நெறி.

(பரி-ஞா.) எ - து, — மேற்கதி வீடு பேறுகட்கு கல்ல நெறியென்று சொல்லப்படுவது யாதென்று வினவின், அஃது யாதோருமிளையுங் கொல்லாமையாகிய அறத்தினைக்காக்கக் கருதும் நெறி, எ-று.

யாதொன்றுமென்றது, ஓரறிவுமிளையும் அகப்படுத்தற்கு. காத்தல்-வழுவாமற் காத்தல். இதனால் இவ்வறத்தினையுடையதே நன்னெறி யென்பது கூறப்பட்டது.

(தெ-ப-ஞா.)—நல்லூறு எனப்படுவது - (மேற்கதியும் முத்தியும் பெறுதற்கு) நல்லவழியென்று சொல்லப்படுவது, யாது எனின் - எதுவென்றால், (அது) யாதுஒன்றும் - யாதோருமிளையும், கொல்லாமை - கொல்லாமையாகிய அறத்தினை, சூழும் - (காக்க) நினைக்கும், நெறி - வழியாம்.

324. Good path is that which considers how it may avoid killing any creature.

ஞ. நிலையஞ்சி நீத்தாரு ஜெல்லாங் கொலையஞ்சிக் கொல்லாமை சூழ்வான் நலை.

(பரி-ஞா.) எ-து, — பிறப்புகின்ற நிலையை அஞ்சிப் பிறவாமைப்பொருட்டு மனை வாழ்க்கையைத் துறங்தார் எல்லாருள்ளும் கொலைப்பாவத்தை அஞ்சிக் கொல்லாமையாகிய அறத்தை மறவாதவன் உயர்ந்தவன், எ-று.

பிறப்பு சின்ற நிலையாவது இயங்குவ சிற்பவென்னும் இருவகைப் பிறப்பினும் இன்பமென்பது ஒன்றின்றி உள்ளனவெல்லாங் துன்பமேயாய் நிலைமை. துறவு ஒன்றேயாயினும், சமயவேறுபாட்டாற் பலவாம் ஆகவின், நீத்தாருஜெல்லா மென்றார். இதனால் இவ்வறம் மறவாதவன் உயர்ச்சி கூறப்பட்டது.

(தெ - ப - ஞா.)—நிலை - (பிறப்புநின்ற) நிலைக்கு, அஞ்சிப்பயங்து, நீத்தாருள்ளெல்லாம் - (பிறவாமைப்பொருட்டு) மனை வாழ்க்கையைத் துறங்கவ ஜெல்லாருள்ளும், கொலை - கொலைப்பாவத்திற்கு, அஞ்சிப்பயங்து, கொல்லாமை - கொல்லாமையாகிய அறத்தை, சூழ்வான்-மறவாதவன், தலை - உயர்ந்தோன்.

325. Of all those who, fearing the permanence of earthly births, have abandoned desire, he is the chief who, fearing (the guilt of) murder, considers how he may avoid the destruction of life.

கூ. கொல்லாமை மேற்கொண் டொழுகுவான் வாழ்நான் செல்லா துயிருண்ணுங் கூற்று. [மேற்

(பரி-ஈ.) எ-து,—கொல்லாமையை விரதமாக மேற்கொண்டொழு குவானது வாழ்நாளின்மேல் உயிருண்ணுங் கூற்றுச் செல்லாது, எ-று.

மிகப்பெரிய அறஞ்செய்தாரும் மிகப்பெரிய பாவஞ்செய்தாரும் முறையானஞ்றி இம்மைதன்னுள்ளே அவற்றின்பயன் அனுபவிப்பொன்னும் அதற்குறிப்புற்றி, இப்பேரதஞ் செய்தான்தானுங் கொல்லப்படான், படா னகவே, அடியிற் கட்டியவாழ்நாள் இடையூறின்றி யெய்துமென்பார், வாழ்நான்மேற் கூற்றுச் செல்லாதென்றார் : செல்லாதாகவே, காலீட்டிக்கும், நீட்டித்தால் ஞானம் பிறங்கு உயிர் வீடுபெறு மென்பது கருத்து. இதனுன் அவர்க்கு வரு நன்மை கூறப்பட்டது.

(தெ-ப-ஈ.)—உயிர் உண்ணும்கூற்று—உயிரைக்கொண்டு போம் யமனைவன், கொல்லாமை—கொலைசெய்யாமை யாகிய விரதத்தை, மேற்கொண்டு—, ஒழுகுவான்-நடப்பவனது, வாழ்நாள்மேல்—ஆயுளின்மேல், செல்லாது—செல்லான்.

326. Yama, the destroyer of life, will not attack the life of him, who acts under the determination of never destroying life.

எ. தன்னுயிர் நீப்பினுஞ் செய்யற்க தான்பிறி தின்னுயிர் நீக்கும் வினை.

(பரி-ஈ.) எ-து,—அது செய்யாவழித் தன்னுயிர் உடம்பினீங்கிப் போமாயினும், தான் பிறதோ ரின்னுயிரை அதனுடம்பினீக்குங் தொழிலைச் செய்யற்க, எ-று.

தன்னை அது கொல்லினுங் தான் அதனைக் கொல்லற்கவென்றது, பாவம் கொலையுண்டவழித் தேய்தலும் கொன்றவழி வளர்தலும் நோக்கி. இனித் தன்னுயிர் நீப்பினுமென்பதற்குச் சாந்தியாகச் செய்யாதவழித் தன்னுயிர் போமாயினுமென் றுரைப்பாருமூளர் ; பிறர் செய்தலுமாகாமையின், அஃதுரையன்மை யநிக.

(தெ-ப-ஈ.)—தான்—, பிறது-வேறேஞ்றனது, இன்னுயிர்—இனிதாகியவுமிகை, நீக்கும்—(அதனுடம்பிலிருந்து) நீக்குதலாகிய, வினை—தொழிலை, தன்னுயிர்—(அதுசெய்யாவிடத்து) தனது உயிரானது, நீப்பினும்—(உடம்பைவிட்டு) நீங்கிப்போமாயினும், செய்யற்க— செய்யாதிருக்கக்கடவன்.

327. Let no one do that which would destroy the life of another, although he should by so doing, lose his own life.

ஆ. நன்றாகு மாக்கம் பெரிதெனினுஞ் சான்றேர்க்குக் கொன்றாகு மாக்கங் கடை.

(பரி-ஈ.) எ-து,—தேவர்பொருட்டு வேள்விக்கண்கொன்றுல் இன்பமிகுஞ்செல்லவும் பெரிதாமென்று இல்லாழ்வார்க்குக் கூறப்பட்டதாயினும், துறவானமைந்தார்க்கு ஒருபிரைக் கொல்லவருஞ் செல்வங்கடை, எ-று.

இன்பமிகுஞ் செல்வமாவது தாழுங்தேவராய்த் துறக்கத்துச் சென்றெய்துஞ் செல்வம். அது சிறிதாசலானும், பின்னும் பிறத்தற்கேதுவாகலானும், வீடாகிய ஈறிலின்பம் எய்துவார்க்குக் கடையெனப்பட்டது. துறக்கமெய்துவார்க்கு ஆமாயினும் வீடெய்துவார்க்கு ஆகாதென்றமையின், விதி விளக்குகள் தம்முன் மலையாமை விளக்கியவாருயிற்று. இஃது இல்லறம் அன்மைக்குக் காரணம். இவையிரண்டுபாட்டானுங் கொலையது குற்றங் கூறப்பட்டது.

(தெ - ப - கா.)—நன்றுஆகும் - (யாகத்திலேகொன்றால்) இன்பமிகுவதாகிய, ஆக்கம் - செல்வமானது, பெரிது - பெரிதாகும், எனினும்-என்றுசொல்லப்பட்டதாயினும், சான்றேர்க்கு - (துறவினுலே) நிறைந்தோர்க்கு, கொன்று - (ஒருமிழாக) கொன்று, ஆகும் - (அதனால்) உண்டாவதாகிய, ஆக்கம் - செல்வமானது, கடை - இழிந்ததாம்.

328. The advandage which might flow from destroying life in sacrifice, is dishonourable to the wise (who renounced the world), even although it should be said to be productive of a great good.

**கூ. கொலைவினைய ராகிய மாக்கள் புல்வினையர் புன்மை தெரிவா ரகத்து.**

(பரி - கா.) எ-து,—கொலைத்தொழிலை உடையராகிய மாங்தர், அத் தொழிலின் கீழ்மையை அறியுநெஞ்சத்த ரல்லராயினும், அறிவார் நெஞ்சத்துப் புலைத்தொழிலினர், எ-று.

கொலைவினையான்றதனால், வேள்விக்கண் கொலையன்மை யறிக் புலவினையான்றது தொழிலாற் புலையான்றவாறு. இம்மைக்கட்ட கீழ்மையைப்புவ கொன்பதாம்.

(தெ - ப - கா.)—கொலைவினையர் ஆகிய - கொலைத்தொழிலை யுடையவராகிய, மாக்கள்-மனிதர், (அத்தொழிலினது இழிவை அறியாத நெஞ்சினராயிருந்தாலும்), புன்மைதெரிவார் அகத்து - அவ்விழிவை அறிவோரது நெஞ்சில், புலைவினையர்-இழிதொழில் ராய்த் தோன்றுவர்.

329. Men who destroy life are base men, in the estimation of those who know the nature of such meanness.

**கூ. உயிருடம்பி னீக்கியா கொன்பர் செயிருடம்பிற் செல்லாத்தீ வாழ்க்கை யவர்.**

(பரி-கா.) எ-து,—நோக்கலாகா நோடுடம்புடனே வறுமை கூர்ந்த இழிதொழில் வாழ்க்கையினையுடையாரை இவர் முற்பிறப்பின்கண் உயிர்களை அவை சின்றவுடம்பினின்று நீக்கினவான்று சொல்லுவர் வினைவினையுகளை யறிந்தோர், எ-று.

செல்லாவாழ்க்கை தீவாழ்க்கையெனக்கூட்டுக் கொலைவாதல் “துக்கேபோ லங்கை யொழிய விரலழுகித்-துக்கத் தொழுநோ யேழு

பவே” என்பதனாலும் மறிக. மறுகமைக்கண் இவையு மெய்துவ கொன்பதாம். இவையிரண்டு பாட்டானாங் கொல்வார்க்கு வருந் தீங்கு சூறப்பட்டது.

அருஞுடைமமுதல் கொல்லாமையீருக்க சொல்லப்பட்ட இவற் றள்ளே சொல்லப்படாத விரதங்களும் அடங்கும்; அஃதறின்து அடக்கிக் கொள்க. ஈண்டுகாப்பிற் பெருகும்.

(தெ-ப-ரோ.)—செயிருடம்பின் - (பார்க்கக்கூடாத) நோ யுடம்புடனே, செல்லாத்தீவாழ்க்கையவர் - வறுமையோடு கூடிய இழிதொழில் வாழ்க்கை யுடையவரை; உயிர் - (இவர் முற்பிறப் பிலே) உயிர்களை, உடம்பின் - (அவைநின்ற) உடம்புகளிலிருந்து, நீக்கியார் - நீக்கினவர், என்பர் - என்று (வினைவினைவுகளை அயின் தோர்) சொல்லுவார்.

330. (The wise) will say that men of diseased bodies, who live in degradation and in poverty, are those who separated the life from the body of animals (in a former birth).

## ஞானம்.

இனி அவற்றின்பயனுகிய ஞானங்கூறிய தொடங்கினார். ஞானமாவது வீடுபயக்குமுனர்வு. அது நிலையாமைமுதல் அவாவறுத்த விறுதியாக நான்கதிகாரத்து எடக்கப்பட்டது.

## நச-ம். அதி-நிலையாமை.

அவற்றுள் நிலையாமையாவது தோற்றமுடையன யாவும் நிலையுத வில வாங்தன்மை. மயங்கியவழிப் பேய்த்தேரிற் புனல்போலத் தோன்றி மெய் யுணர்ந்தவழிக் கயிற்றில்அரவ்போலக் கெடுதலிற் பொய்யென்பாரும், நிலை வேறுபட்டு வருதலாற் கணங்தோறும் பிறக்கிறக்கு மென்பாரும், ஒருவாற் றுன் வேறுபடுதலும் ஒருவாற்றுன் வேறுபடாமையும் உடைமையின் நிலையுதலும் நிலையாமையும் ஒருங்கேடுதைய வென்பாருமெனப் பொருட்பெற்றி கூறுவார் பலதிறத்தராவர்; அவர் எல்லார்க்கும் அவற்றது நிலையாமை உடம்பாடாகவின், ஈண்டு அதனையே கூறுகின்றார். இஃதுணர்ந்துழி யல்லது பொருள்களிற் பற்றுவிடாதாகவின், இது முன் வைக்கப்பட்டது.

க. நில்லா தவற்றை நிலையின வென்றுணரும் புல்லறி வாண்மை கடை.

(பரி-ரோ.) எ - து,—நிலைபுதல் இலவாகிப் பொருள்களை நிலையுதலுடையவென்று கருதுகின்ற புல்லிய அறிவினையுடையராதல் துறந்தார்க்கிழிபு, எ-து.

தோற்றமுடையவந்தறைக் கேட்டவென்று கருதும் புல்லறிவால் அவற்றின்மேற் பற்றுச்செய்தல் பிறவித்துண்பத்திற் கேதுவாகவின், அது மீடெய்துவார்க் கிழுக்கென்பது இதனாற்கூறப்பட்டது. இனிப் புல்லறி வாளர் பெரும்பான்மையும் பற்றுச்செய்வது சிற்றின்பத்திற்கேதுவாகிய

செல்வத்தின்கண்ணும் அதனையனுபவிக்கும் யாக்கையின்கண்ணும் ஆகவின், வருகின்ற பாட்டுக்களான் அவற்றது நிலையாமையை விதங்கு கூறுப்.

(தெ - ப - ளா.)—நில்லாதவற்றை - நிலையில்லாதவைகளை, நிலையினென்று - நிலையடையவையென்று, உணரும்-நினைக்கின்ற, புல்லறிவுஆண்மை - அற்புத்தியை யடையவராயிருக்கை, கடை - (துறந்தார்க்கு) இழிவு.

331. That ignorance which considers those things to be stable which are not so, is dishonourable (to the wise).

ஒ. கூத்தாட்டவைக்குமாத் தற்றே பெருஞ்செல்வம் போக்கு மதுவினிக் தற்று.

(பரி - ளா.) எ-து,—ஒருவன் மாட்டுப் பெரியசெல்வம் வருதல் கூத்தாடுதல் செய்கின்ற அரங்கின்கட் காண்போர்குழாம் வந்தாற்போலும்; அதனது போகலும் அக்கூத்தாட்டு முடிந்தவழி அக்குழாம் போயினாற் போலும், எ-று.

பெருஞ்செல்வமெனவே, துறக்கச்செல்வமும் அடங்கிறது. போக்கு மென்ற எச்சவும்மையான், வருதலென்பது பெற்றாலும். அக்குழாங் கூத்தாட்டுக் காரணமாக அரங்கின்கட் பங்கிறத்தாற் றுனேவந்து, அக்காரணம் போயவழித் தானும் போமாறுபோல, செல்வமும் ஒருவன்வினை காரணமாக அவன்மாட்டுப் பங்கிறத்தாற்றுனே வந்து, அக்காரணம் போயவழித் தானும் போமென்றதாயிற்று.

(தெ-ப-ளா.)—பெருஞ்செல்வம் - (ஒருவனிடத்து) பெரியசெல்வம் வருதல், கூத்தாட்டு - கூத்தாடுதல்செய்கின்ற, அவை-சபையினிடத்தே, குழாத்துஅற்று - (காண்போர்) கூட்டம் வருதல்போலும், போக்கும் - (அச்செல்வம்) போகுதலும், அது-அக்கூட்டமானது, விளிந்தது அற்று - (அக்கூத்தாட்டு முடிந்தவிடத்து) போகுதல்போலும்.

332. The acquisition of wealth is like the gathering together of an assembly for a theatre; its expenditure is like the breaking up of that assembly.

ஏ. அந்கா வியல்பிற்றுச் செல்வ மதுபெற்று ஸற்குப வாங்கே செயல்.

(பரி-ளா.) எ-து,—நில்லாத இயல்பினையடைத்துச் செல்வம் ; அதனைப் பெற்றால், அதனாற் செய்யப்படும் அறங்களை அப்பெற்றபொழுதே செய்க, எ-று.

அந்காவென்பது திரிந்துநின்றது. ஊழுள்வழியல்லது துறந்தாராற் பெறப்படாமையின் அது பெற்றுபென்றும், அஃதில்வழி நில்லாமையின் ஆங்கேயென்றும் கூறினார். அதனாற்செய்யப்படும் அறங்களாவன;—பயனேக்கானு செய்யுங் கடவுட்பூசையும், தானமும், முதலாயின. அவை

ஞானவேதுவாய் வீடுபெயத்தவின், அவற்றை அற்குபவென்றும் செய்கவென் ருங்கரினார். இகவையின்டுபாட்டானும் செல்வசிலையாமை கூறப்பட்டது.

(தெ-ப-ா.)—செல்வம் - செல்வமானது, அற்கா - நிலையாத, இயல்பிற்று - இயல்பையுடையதாகும்; அதுபெற்றால்-அச் செல்வத்தைப்பெற்றால், அற்குப - (அதனாலேசெய்யப்படும்) அறங்களை, ஆங்கே - பெற்றபொழுதே, செயல் - செய்யக்கடவன்.

333. Wealth is perishable; let those who obtain it immediately practise those (virtues) which are imperishable.

ச. நாளென வொன்றுபோற் காட்டி யுயிரிரும்  
வாள துணர்வார்ப் பெறின்.

(பரி-ா.) எ-து,—நாளென்று அறுக்கப்படுவதோரு காலவரையறை போலத் தன்னைக் காட்டி ஈர்ந்து செல்கின்ற வாளினது வாயது உயிர், அஃதுணர்வாகாப் பெறின், எ-து.

காலமென்னும் அருவப்பெருள் உலகியல் நடாத்தற்பொருட்டு ஆதித் தன் முதலிய அளவைகளாற் கூறுபட்டதாக வழங்கப்படுவதல்லது தானுகக் கூறுபடாமையின் நாளென வொன்றுபோலென்றும், அது தன்னை வாளென்று உணரமாட்டாதார் நமக்குப் பொழுது போகானின்ற தென்று இன்புறமாறு நாளாய் மயக்கவின் காட்டியென்றும், இடைவிடாது ஈர்தலான் வாளின் வாயதென்றும், அஃதிரிகின்றமையை உணர்வார் அரியராகவின் உணர்வார்ப்பெறி ஜென்றுங் கூறினார். உயிரொன்னுஞ் சாதியொருமைப்பெயர் ஈண்டு உடம்பின்மே னின்றது, ஈரப்படுவது அதுவேயாகவின். வாளென்பது ஆகுபெயர். இனி இதனை நாளென்பது தொரு பொருள்போலத் தோன்றி உயிரை யீர்வதோரு வாளாமென்று காலப்பாருமூளர் : எனவென்பது பெயரன்றி இடைச்சொல்லாகலானும், ஒன்றுபோற்காட்டி யென்புதற்கு ஓர் பொருட்சிறப் பின்மையானும், அது வென்பது குற்றிய லுகர மனமையானும், அஃதுகாயன்மை யறிக்.

(தெ-ப-ா.)—உயிர் - உயிரானது, நாள்ளன - நாளென்று அளவுசெய்யப்படுவதாகிய, ஒன்றுபோல்-ஒருகாலவளவு போல், காட்டி - (தன்னைக்) காட்டி, ஈரும் - அறுத்துச் செல்லு கின்ற, வாளது-வாளினது வாயினிடத்தது, உணர்வார்ப்பெறின்-(அது) அயிவாகாப்பெறின்.

334. Time, which shows itself (to the ignorant) as if it were something (real), is in the estimation of the wise (only) a saw which cuts down life.

ஞ. நாச்செற்று விக்குண்மேல் வாராமு னல்வினை  
மேற்சென்று செய்யப் படும்.

(பரி-ா.) எ-து,—உகாயாடாவண்ணம் நாவையடக்கி விக்குள் எழுவதற்குமுன்னே வீட்டிற்கேதுவாகிய அறம் விளங்கு செய்யப்படும், எ-து.

மேனேஞ்சிவருதல் ஒருதலையாகலானும், வந்தழிச் செய்தலேயன்றிச் சொல்லவு மாகாமையானும் வாராமுனென்றும், அதுதான் இன்னபொ

முது வருமென்பது இன்மையின் மேற்சென்றென்றுங் கூறினார். மேற்சேறல் - மண்டெல். நல்வினை செய்யுமாற்றின்மேல் வைத்து நிலையாமை கூறியவாறு.

(தெ-ப-ரா.)—நாச்செற்று - (பேசாதிருக்கும்படி) நாவை அடக்கி, விக்குள் - விக்கலானது, மேல்வாராமுன் - ஏழுவதற்கு முன்னே, நல்வினை - (மோகஷ்ததுக்கு ஏதுவாகிய) அறமானது, மேற்சென்று - விளாந்து, செய்யப்படும்-செய்யத்தகும்.

335. Let virtuous deeds be done quickly, before the hiccup comes, making the tongue silent.

சு. நெருங் ஒளுனெருவ னின்றில்லை யென்னும்  
பெருமை யுடைத்தில் வலகு.

(பரி-ஞ.) எ-து,—ஒருவன் நெருங்களுடையினான் அவனே இன்றில்லை யாயினுளென்று சொல்லும் நிலையாமை மிகுதியுடைத்து இவ்வுலகம், எ-து.

ஈண்டு உண்மை பிறத்தலையும், இன்மை இறத்தலையும் உணர்த்தி கின்றன. அவை பெண்பாற்கும் உளவாயினும், சிறப்புப்பற்றி ஆண்பாலையே கூறினார். இங்நிலையாமையே உலகின் மிக்கதென்பதாம்.

(தெ-ப-ரா.)—இவ்வுலகு-இந்த வுலகமானது, ஒருவன்—, நெருஙல்-நேற்று, உளன்-உளனையினான் [பிறந்தவ னென்றபடி]; இன்று - (அவனே) இன்றைக்கு, இல்லை- இலனுயினான் [இறந்தானென்றபடி], என்னும் பெருமை - என்று சொல்லும் (நிலையாமையின்) மிகுதியை, உடைத்து - உடையதாயிருக்கின்றது.

336. This world possesses the greatness that one who yesterday was is not to-day.

எ. ஒருபொழுதும் வாழ்வ தறியார் கருதுப  
கோடியு மல்ல பல.

(பரி-ஞ.) எ-து,—ஒருபொழுதனவும் தமிழுடம்பும் உயிரும் இயைந் திருத்தலைத் தெளியமாட்டார், மாட்டாதுவைத்தும், கோடியளவுமன்றி அதனினும் பலவாய ஸினைவுகளை ஸினையாறிற்பர் அறிவிலாதார், எ-து.

இழிவசிறப்பும்கையாற் பொழுதென்பது ஈண்டுக் கணத்தின்மே னின்றது. காரணமாகிய வினையினாவே வாழ்தற்கும் அளவாகளின், அஃப் தறியப்படாத தாயிற்று. பலவாய ஸினைவுகளாவன பொறிகளான் நுகரப் படும் இன்பங்கள் தமக்குரியவாமாறும், அதற்குப் பொருள் துணைக்காரண மாமாறும், அது தமிழுற்சிகளான் வருமாறும், அவற்றை நீக்குமாறும், நீக்கு அப்பொருள் கடைக்கூட்டுமாறும், அதனைப் பிறர்சொள்ளாமற் காக்கு மாறும், அதனான் நட்டாகா யாக்குமாறும், நள்ளாகா யழிக்குமாறும், தாம் அவ்வின்பங்கள் நுகருமாறும் முதலாயின. அறிவிலாரது இயல்பின் மேல் வைத்து நிலையாமை கூறியவாறு. இனிக் கருதுப வென்பதனை அஃப் ஜெப் பன்மைப்பெயராக்கி உரைப்பாருமூளர்.

(தெ - ப - ளா.)—ஒருபொழுதும் - (அறிவில்லாதவர்) ஒரு பொழுதளவும், வாழ்வது - தம்முடம்பும் உயிரும்கூடி யிருக்கையை, அறியார் - அறியமாட்டார், (மாட்டாதிருந்தும்) கோடியும் அல்ல - கோடியளவுமன்றி, பல - (அதனிலும்) பலவாகிய நினைவுகளை, கருதுப - நினையாகிற்பர்.

337. Innumerable are the thoughts which occupy the mind of (the unwise), who know not that they shall live another moment.

அ. குடம்பை தனித்தொழியப் புட்பறங் தற்றே  
யுடம்பொ யெயிரிடை நட்பு.

(பரி-ளா.) எ-து,—முன் தனியாத முட்டை தனித்துக் கிடப்ப அதனுள்ளுக்கு முன்னால் பருவம்வங்குதிப் பறந்துபோய தன்மைத்து உடம்பிற்கும் உயிர்க்கு முள்ளாய நட்பு, எ-று.

தனித்தொழிய வென்றதனான், முன் தனியாமை பெற்றாலும், அஃதாவது கருவங்தானும் ஒன்றூப்பயிறந்து வேறாக்குவினாயும் அதற்கு ஆதாரமாய் நிற்றல்; அதனால் அஃது உடம்பிற் குவமையாயிற்று; அதனால் வேற் ரூமையின்றிகின்றே பின் புகாமற்போகவின், புள் உயிர்க்குவமையாயிற்று. முட்டையுடபிறப்பன பிறவுளைவேலும், புள்ளையே கூறினார், பறந்துபோதற்றெழிலான் உயிரோ டொப்புமை யெய்துவது அதுவேயாகவின். நட்பென்றது ஈண்டுக் குறிப்புமொழியாய் நட்பின்றிப்போத வூணர்த்திகின்றது. சேதனமாய் அருவாய் நித்தமாய உயிரும், அசேதனமாய் உருவாய் அசித்தமாய உடம்பும் தம்முண் மாருசலின், வினைவயத்தாற் கூடியதல் லது நட்பிலவென்ப தறிக. இனிக்குடம்பை யென்பதற்குக் கூடென்று உரைப்பாருமூளர் : அது புள்ளுடன்தோன்றுமையானும், அதன்கண் அது மீண்டு புகுதலுடைமையானும், உடம்பிற்கு உவமையாகாமை யநிக.

(தெ - ப - ளா.)—உடம்போடு - உடம்புடனே, உயிரிடை- உயிருக்கு உண்டாகிப, நட்பு - சினேகமானது, குடம்பை-(முன் னே தனியாதிருந்த) முட்டையானது, தனித்து ஒழிய - தனித்துக்கிடக்க, புள்-(அதனுள்ளுக்கு) பறவை, பறந்ததுஅற்று - (பருவம்வங்குவிடத்து) பறந்துபோங் தன்மையை யுடையதாகும்.

338. The love of the soul to the body is like (the love of) a bird to its egg which it flies away from and leaves empty.

கூ. உறங்குவது போலுஞ் சாக்கா உறங்கி  
விழிப்பது போலும் பிறப்பு.

(பரி-ளா.) எ-து,—ஒருவனுக்குச் சாக்காடு வருதல் உறக்கம் வருதலோ டொக்கும்; அதன்பின் பிறப்பு வருதல் உறங்கி விழித்தல் வருதலோ டொக்கும், எ-று.

உறங்குதலும் விழித்தலும் உயிர்கட்கு இயல்பாய்க் கடிதின் மாறி வருகின்றபோலச் சாக்காடும் பிறப்பும் இயல்பாய்க் கடிதின்

மாறிமாறி வருமென்பது கருத்து. நிலையாமையே நிலைபெற்றவாறு அறி வித்தற்குப் பிறப்பும் உடன்கூறப்பட்டது.

(தெ-ப-ா.)—சாக்காடு—(ஒருவனுக்கு) மரணம் வருதல், உறங்குவது போலும்—தூக்கம் வருதல்போலும்; பிறப்பு—(அதன்பின்னே) பிறப்புவருதல், உறங்கி விழிப்பதுபோலும்—தூங்கி விழித்தல் வருதல்போலும்.

339. Death is like sleep; birth is like awaking from it.

கா. புக்கி வரமைந்தின்று கொல்லோ வடம்பினுட்  
உச்சி விருந்த வயிர்க்கு.

(பரி-ா) எ-து,—வாதமுதவியவற்றின் இல்லாய உடம்புகளுள் ஒதுக்கிருங்தே போக்கு உயிர்க்கு எஞ்சான்றும் இருப்பதோரில் இதுகாறும் அமைந்ததில்லை போலும், எ-று.

அங்கோட்கள் இருக்க அமைந்த ஞான்று இருந்தும், வெகுண்ட ஞான்று போயும், ஒருடம்பினும் நிலைபெறாது வருதலால், துச்சிலிருந்தவென்றார். மின் புறப்படாது புக்கேவிடுமில் அமைந்ததாயின், பிறர் இற்கனாள் ஒதுக்கிரா தென்பதாம்; ஆகவே, உயிரோடு கூடினிற்பதோ ருடம்பும் இல்லையென்பது பெறப்பட்டது. இவை யேழுபாட்டானும், முறையே யாக்கைக்கட்டு வராந்த நாள் கழிகின்றவாறும், கழிந்தால் உளதாம் நிலைமையும், அவை ஒரோவழிப் பிறங்க அளவிலே இறந்ததும், ஒரு கணமாயினும் நிற்குமென்பது தெளியப்படாமையும், உயிர் நீங்கியவழிக் கிடக்குமாறும், அவற்றிற்கு இறப்பும் பிறப்பும் மாறிமாறி வருமாறும், அவைதாம் உயிர்க்குரிய அன்மையுமென்று, இவ்வாற்றால் யாக்கை நிலையாமை கூறியவாறு கண்டுகொள்க.

(தெ-ப-ா.)—உடம்பினுள்—(வாதமுதலானவைகளது வீடுகளாகிய) உடம்புகளுள், துச்சில் இருந்த— ஒதுக்குக்குடியிருங்கு வந்த, உயிர்க்கு— உயிர்களுக்கு, புக்கில்— என்றைக்கும் இருப்பதாகிய ஒருவீடானது, அமைந்ததுஇன்றுகொல்— (இதுவரையில்) அமைந்ததில்லைபோலும்.

340. It seems as if the soul, which takes a temporary shelter in a body, had not attained a home.

ஈரு-ம். அதி-துறவு.

அஃதாவதுபுறமாகிய செல்வத்தின்கண்ணும் அகமாகிய யாக்கையின் கண்ணும் உளதாய பற்றினே, அவற்றது நிலையாமை நோக்கி, விடுதல்—அதி கார முறைமையும் இதனுணே விளங்கும்.

க. யாதனின் யாதனி நீங்கியா கேதே  
லதனி னதனி னிலன்.

(பரி-ா.) எ-து,—ஒருவன் யாதொருபொருளின் யாதொருபொருளின் நீங்கினான் அவன் அப்பொருளால் அப்பொருளால் துன்பமெய்துதல் இலன், எ-று.

அடுக்குகள் பன்மை குறித்துவின்றன. நீங்குதல் - துறத்தல். ஈண்டுத் துன்பமென்ற இம்மைக்கண் அவற்றைத் தேடுதலானும், காத்தலானும், இழத்தலானும் வருவனவும், மறுமைக்கண் பாவத்தான் வருவனவும் ஆய இருவகைத் துன்பங்களையுமாம். எல்லாப்பொருளையும் ஒருங்கே விடுதல் தலை, அஃதன்றி ஒரோவொன்றுக் விடினும் அவற்றுன் வருங் துன்பம் இல ஞமென்பது கருத்து.

(தெ-ப-ா.)—யாதனின்யாதனின் - (ஒருவன்) யாதொரு பொருளின்யாதொருபொருளின், நீங்கியான்-நீங்கினான், அதனின் அதனின்-(அவன்) அப்பொருளினாலே அப்பொருளினாலே, நோ தல் - துன்பம் அனுபவித்தலை, இலன் - உடையவனுகான்.

341. Whatever thing a man has renounced, by that thing, he cannot suffer pain.

2. வேண்டி னுண்டாகத் துறக்க துறந்தபி  
ஈண்டியற் பால பல.

(பரி-ா.) எ-து,—எல்லாப்பொருள்களையுங் துறத்தலால் ஒருவர்க்கு இம்மைக்கண்ணே உளவாம் முறைமையையுடைய இன்பங்கள் பல; அவ் வின்பங்களை வேண்டின், அவற்றைக் காலம் பெறத் துறக்க, எ-று.

அவ்வின்பங்களாவன—அப்பொருள்கள் காரணமாக மனமொழிமெய் கள் அலையாது நிற்றலானும், அவை நன்னெறிக்கட்சேறலானும் வருவன். இனமைக்கண்துறந்தான் அவற்றை நெடுங்காலம் எய்துமாகவின், உண்டாகத் துறக்கவென்றார். இன்பங்களென்பதும் காலமென்பதும் வருவக்கப் பட்டன. இம்மைக்கண்துன்பங்கள் இலவாதலேயன்றி இன்பங்கள் உளவாதலும் உண்டென்பதாம்.

(தெ-ப-ா.)—துறந்தபின் - (எல்லாப்பொருள்களையும்) துறந்தபின், ஈண்டு - (ஒருவனுக்கு) இப்பிறப்பிலே, இயற்பால-உண்டாகும் முறைமையையுடைய இன்பங்கள், பல - பலவாம், வேண்டின் - (அவ்வின்பங்களை) வேண்டினால், உண்டாக-(காலம்) உண்டாக, துறக்க - (அப்பொருள்களைத்) துறக்கக்கடவன்.

342. After a man has renounced (all things), there will still be many things in this world (which he may enjoy); if he should desire them, let him, while it is time, abandon (the world).

3. அடல்வேண்டு மைந்தன் புலத்தை விடல்வேண்டும்  
வேண்டிய வெல்லா மொருங்கு.

(பரி-ா.) எ-து,—வீடெய்துவார்க்குச் செவி முதலிய ஜம்பொறி கடகு உரியவாய ஒசை முதலிய ஜம்புலன்களையுங் கெடுத்தல்வேண்டும்; கெடுக்குங்கால், அவற்றை நுகர்தற்பொருட்டுத் தாம் படைத்த பொருள் முழுதையும் ஒருங்கே விடுதல்வேண்டும், எ-று.

புலமென்றதுஅவற்றை நுகர்தலை. அது மனத்தைத் துன்பத்தானும் பாவத்தானும் அன்றி வாராத பொருள்கண்மேல் அல்லது வீட்டு நெறியா

இய யோகானங்களிற் செலுத்தாமையின், அதனை அடல்வேண்டு மென்றும், அஃது அப்பொருள்கண்மேற்செல்லின் அந்துகர்ச்சி விறகுபெற்ற தழல்போல் முறுகுவதல்லது அடப்படாமையின், வேண்டியவெல்லா மொருங்கு விடல்வேண்டு மென்றுங் கூறினார்.

(தெ - ப - ளா.)—ஜங்கன் - (முத்தியை அடைவோர்க்கு) செவி முதலாகிய ஐம்பொறிகளுக்குரிய, புலத்தை - ஒசை முதலாகிய ஐம்புலன்களையும், அடல்வேண்டும்-கெடுத்தல்வேண்டும், வேண்டிய எல்லாம் - (கெடுக்கும்போது) அப்புலன்களை அனுபவித்தற்பொருட்டுத் தாம்படைத்த பொருள்களையெல்லாம், ஒருங்கு - ஒருமிக்க, விடல்வேண்டும் - விட்டுவிடல்வேண்டும்.

343. Let the five senses be destroyed; and at the same time, let every thing be abandoned that (the ascetic) has (formerly) desired.

ஈ. இயல்பாகு நோன்பிற்கொன் றின்மை யுடைமை மயலாகு மற்றும் பெயர்த்து.

(பரி-ளா.) எ-து,—பற்றப்படுவ தொரு பொருளும் இல்லாமை தவஞ் செய்வார்க்கு இயல்பாம்; அஃதன்றி, ஒன்றுயினும் உடைமை அத்தவத்தைப்போக்குதலான், மீண்டும் மயங்குதற்கேதவாம், எ-று.

இழிவுசிறப்பும்மை விகாரத்தாற்கெறுக்கது. நோன்பென்பதாகும், மயலென்பதாகும் ஆகுபெயர். பெயர்த்தலான் என்பது தீரிந்துவின்றது. நோன்பைப் பெயர்த்தலானென வேற்றுமைப்படுத்திக் கூட்டுக. எல்லாப் பொருள்களையும் விட்டு ஒருபொருளை விடாதவழியும், அது சார்பாக விட்டன வெல்லாம் மீண்டுவந்து தவத்திற் கிடையீடாய் மனக்கலக்கஞ் செய்ய மென்பது கருத்து. இவை நான்குபாட்டானும் எனதென்னும் புறப்பற்று விடுதல் கூறப்பட்டது.

(தெ-ப-ளா.)—நோன்பிற்கு-தவஞ்செய்வோர்க்கு, ஒன்று- (பற்றப்படுவது) ஒருபொருளும், இன்மை - இல்லாதிருக்கை, இயல்பு ஆகும் - இயல்பாம்; உடைமை - (ஒன்றுயினும்) உடைமை, பெயர்த்து - (அத்தவத்தைப்) போக்குதலால், மற்றும் - மறுபடியும், மயல் ஆகும் - மயக்கத்துக்கு ஏதுவாகும்.

344. To be altogether destitute is the proper condition of those who perform austerities; if they possess anything, it will change (their resolution) and bring them back to their confused state.

ஊ. மற்றுங் தொடர்ப்பாடு வென்கொல் பிறப்பறுக்க அற்றார்க்குடம்பு மிகை.

(பரி - ளா.) எ-து,—பிறப்பறுத்தலை மேற்கொண்டார்க்கு அதற்குக்கருவியாகிய உடம்பும் மிகையாம்; ஆனவின், அதற்கு மேலே இயைபில்லன வஞ்சில தொடர்ப்பாடு உள்வாகல் என்னும், எ-று.

உடம்பென்ற பொதுமையான், உருவடம்பும், அருவடம்புங் கொள்ளப்படும். அவற்றுள், அருவடம்பாவதுபத்துவகை இந்திரியவணர்வோடும்

ஐவகை வாயுக்களோடும் காமவினை விளைவுகளோடு சூடிய மனம்; இது நூண்ணுடம் பெனவும்படும். இதன்கட்பற்று நிலையாமை உணர்ந்த துணையான் விடாமையின், விடுதற் குபாயம் முன்னர்க்கூறுப. இவ்வடம்புகளால் தன்பம் இடையெழுது வருதலை உணர்ந்து, இவற்றை ஆய கட்டினை இறைப் பொழுதும் பொருது வீட்டின் கண்ணே விளாதவின், உடம்புமிக்க யென்றுர். இன்பதுன்பங்களான் உயிரோடு ஒற்றுமையெய்துதலின், இவ்வடம்புகளும் யானெனப்படும். இதனான் அகப்பற்றுவிடுதல் சூறப்பட்டது.

(தெ - ப - ளா.)—பிறப்பு அறுக்கல் உற்றார்க்கு - பிறவியை நீக்குமுயற்சியை மேற்கொண்டவருக்கு, உடம்பும் - (அதற்கு உதவியாகிய) உடம்பும், மிகை-அதிகமாம்; (ஆனால்), மற்றும்-அதற்குமேலும், தொடர்ப்பாடு - (சம்பஞ்சமில்லாதவையுஞ் சில பொருள்கள்) பற்றப்படுதல், எவன் - என்னாகும்.

345. What means the addition of other things to those who are attempting to cut off (future) births, when even their body is too much (for them).

கு. யானெனதென்னுஞ் செருக்கறுப்பான் வானேர்க்குயர்ந்த வுலகம் புகும்.

(பரி - ளா.) எ-து,—தானல்லாத உடம்பை யானென்றும் தன்னே டியைபில்லாத பொருளை எனதென்றுங் கருதி, அவற்றின்கட்பற்றுச்செய் தற் கேதுவாகிய மயக்கத்தைக் கெடுப்பான் வானேர்க்கும் எய்தற்கரிய வீட்டுகைத்தை யெய்தும், எ-று.

மயக்கம்-அறியாமை. அதனைக் கெடுத்தலாவது தேசிகர்பாற் பெற்ற உறுதிமொழிகளானும், யோகப்பயிற்சியானும், அவை யானெனது அன்மை தெளிந்து, அவற்றின்கட்பற்றை விடுதல். சிறப்பும்கை விகாரத்தாற் றெருக்கது. இதனான் இவ்விருவகைப்பற்றினையும் விட்டார்க்கே வீடுளதென்பது சூறப்பட்டது.

(தெ - ப - ளா.)—யானெனது என்னும் - (தானல்லாதவுடம் பை) யானென்றும் (தன்னேடு சம்பஞ்சமில்லாத பொருளை) எனதென்றும் நினைத்து அவைகளிலே பற்றுச்செய்தற்கு ஏதுவாகிய, செருக்கு - மயக்கத்தை, அறுப்பான்-கெடுப்பவன், வானேர்க்கு-தேவர்க்கும், உயர்ந்த - அடைதற்கரிதாகிய, உலகம் ~ முத்தியுலகத்தில், புகும் - செல்லுவான்.

346. He who destroys the pride which says "I," "mine," will enter a world which is difficult even to the Gods to attain.

எ. பற்றி விடாஅ விடும்பைகள் பற்றினைப் பற்றி விடாஅ தவர்க்கு.

(பரி-ளா.) எ-து,—இருவகைப்பற்றினையும் இறுகப் பற்றி விடாதாகாப் பிறவித் துன்பங்கள் இறுகப் பற்றி விடா, எ-று.

இறுகப்பற்றுதல் - காதல்கூர்தல். விடாதவர்க்கென்பதுவேற்றுமை மயக்கம். இதனால் இவை விடாதார்க்கு வீடில்லையென்பது கூறப்பட்டது.

(தெ-ப-ா.)—பற்றினை - (இருவகைப்) பற்றுக்களையும், பற்றி - இறுகப்பற்றி, விடாதவர்க்கு - விடாதவரை, இடும்பை கள்-துண்பங்கள், பற்றி - இறுகப்பற்றி, விடா-விட்டு நீங்காவாம்.

347. Sorrows will never let go their hold of those who give not up their hold of desire.

---

அ. தலைப்பட்டார் தீரத் துறங்தார் மயங்கி  
வலைப்பட்டார் மற்றையவர்.

(பரி-ா.) எ-து,-முற்றத்துறங்தார் வீட்டினைத் தலைப்பட்டார்; அங்கனங் துறவாதார் மயங்கிப் பிறப்பாகிய வலையுட்பட்டார், எ-து.

முற்றத்துறத்தலாவது பொருள்களையும், இருவகை உடம்பினையும் உவர்த்துப்பற்ற விடுதல். அங்கனங் துறவாமையாவதுஅவற்றுள் யாதா னுமோள்றின்கட்சி சிறிதாயினும் பற்றுச்செய்தல். துணிவுபற்றித் தலைப் பட்டாளைன்றும், பொய்ந்தெறிகண்டே பிறப்புவலையுள்ளகப்படுத்தவின், மயங்கியென்றுங் கூறினார்.

(தெ-ப-ா.)—தீரத் துறங்தார் - முழுதுங்குதுறங்கவர், தலைப் பட்டார் - (முத்தியை) அடைந்தவராவார், மற்றையவர் - அப்படித் துறவாதவர், மயங்கி-மருண்டு, வலைப்பட்டார் - (பிறப்பாகிய) வலையில் அகப்பட்டவராவார்.

348. Those who have entirely renounced (all things and all desire) have obtained (absorption into God); all others wander in confusion, entangled in the net of (many) births.

---

கூ. பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கு மற்று  
நிலையாமை காணப் படும்.

(பரி-ா.) எ - து,-ஒருவன் இருவகைப்பற்றும் அற்றபொழுதே, அப்பற்றறுதி அவன்பிறப்பையறுக்கும்; அவையறுதபொழுது அவற்றுற் பிறங்கிறங்குவருகின்ற நிலையாமை காணப்படும், எ-து.

காரணமற்றபொழுதே காரியமும் அற்றதா முறைமைபற்றி, பற்றற்ற கண்ணே யென்றார்; “அற்றது பற்றெனி ஒற்றது வீடு” என்பதூம் அது பற்றிவந்தது. இவை யிரண்டுபாட்டானும் அவ்விருமையும் ஒருங்கு கூறப்பட்டன.

(தெ-ப-ா.)—பற்று அற்ற கண்ணே - (ஒருவன் இருவகைப்) பற்றுக்களையும் அற்றபொழுதே, பிறப்பு - (அப்பற்றறுதி யானது அவனது) பிறவியை, அறுக்கும் - ஒழிக்கும், மற்று - அவை அனுதபொழுது, நிலையாமை - (அவற்றுற்பிறங்கும் இறங்கும் வருகிற) நிலையாமையானது, காணப்படும் - அறியப்படும்.

349. At the moment in which desire has been abandoned, (other) births will be cut off; when that has not been done, instability will be seen.

கா. பற்றுக பற்றற்றுன் பற்றினே யப்பற்றைப்  
பற்றுக பற்று விடத்கு.

(பரி-ஈ.) எ-து,—எல்லாப்பொருளையும் பற்றினின்றே பற்றற்ற இதை  
வன் ஓதிய வீட்டுநெறியை இதுவே நன்னெறியென்று மனத்துக்கொள்ள;  
கொண்டு, அதன்கண் உபாயத்தை அம்மனத்தாற்செய்க, விடாது வந்த பற்ற  
முவிடுதற்கு, எ-று.

கடவுள் வாழ்த்திற் கேற்ப ஈண்டும் பொதுவகையாற் பற்றற்றுனென்று.  
பற்றற்றுன் பற்றென்பும் ஆரூவது செய்யுட்கிழமைக்கன் வந்தது.  
ஆண்டுப் பற்றென்றது பற்றப்படுவதனை. அதன்கண் உபாயமென்றது தியா  
னஸமாதிகளை. விடாதுவந்த பற்றென்றது அநாதியாய்வரும் உடம்பிற்பற்ற  
நினை. அப்பற்று விடுதற்கு உபாயம் இதனாற் கூறப்பட்டது.

(தெ-ப-ஈ.)—பற்று—(விடாதுவந்த) பற்று, விடத்கு—  
விடுதற்கு, பற்றுஅற்றுன்—(எல்லாப்பொருளையும் பற்றினின்றே)  
பற்றற்ற கடவுளாற் சொல்லப்பட்ட, பற்றினே— முத்தி நெறி  
யை, பற்றுக—(இஃ:தே நன்னெறியென்று) மனத்துட் கொள்ளக்  
கடவர், அப்பற்றை—அதனிடத் துபாயத்தை, பற்றுக—மனத்  
தாற் செய்யக்கடவர்.

350. Desire the desire of him who is without desire; in order to renounce desire, desire that desire.

ஈ-கூ-ம். அதி—மெய்யுணர்தல்.

அஃ:தாவது பிறப்பு வீட்களையும், அவற்றின் காரணங்களையும், விபரித  
ஜியங்களான் அன்றி உண்மையா இனர்தல். இதனை வடநூலார் தத்துவ  
ஞானமென்ப. இதுவும் பற்றற்றுன் பற்றினைப் பற்றியவழி உளதாவதாக  
வின், அக்காரணவொற்றுமைபற்றித் தறவின்பின் வைக்கப்பட்டது.

க. பொருள்ள வற்றைப் பொருளென் ருணரு  
மருளானு மானுப் பிறப்பு.

(பரி-ஈ.) எ-து,—மெய்ப்பொருள்ளவற்றை மெய்ப்பொருளென்  
ருணரும் விபரிதவுணர்வானே உளதாம் இன்பமில்லாத பிறப்பு, எ-று.

அவ்விபரித வுணர்வாவது மறுபிறப்பும், இருவினைப்பயனும், கடவுளும்  
இல்லையெனவும், மற்றும் இத்தன்மையவஞ்சொல்லும் மயக்கதால் வழக்கு  
களை மெய்ந்தால் வழக்கெனத்துணிதல்: குற்றியை மக்களென்றும், இப்பியை  
வெள்ளியென்றும், இவ்வாறே ஒன்றைப்பிறிதொன்றுக்கத்துணிதலும் அது.  
மருள், மயக்கம், விபரிதவுணர்வு, அவிச்சையென்பன ஒருபொருட்களை.  
நரகர், விலங்கு, மக்கள், தேவரொன்றும் நால்வகைப் பிறப்பினு மூள்ளது,

துன்பமோகவிள், மாணுப்பிறப்பென்னார். இதனாற் பிறப்புத் துன்பமென்பதாகும், அதற்கு முதற்காரணம் அவிச்சையென்பதாகும் கூறப்பட்டன.

(தெ - ப - ளா.)—பொருள்அல்லவற்றை-மெய்ப்பொருள்கள்லாதவைகளை, பொருள்என்று - மெய்ப்பொருள்களென்று, உணரும் - அறிகின்ற, மருளான்-விபரீதஞானத்தினால், மாணுப்பிறப்பு - மாட்சிமைப்படாதபிறவி [இன்பமில்லாத பிறவியென்ற படி], ஆம் - உண்டாகும்.

351. Inglorious births are produced by the confusion (of mind) which considers those things to be real which are not real.

### ஒ. இருணீங்கி யின்பம் பயக்கு மருணீங்கி மாசறு காட்சி யவர்க்கு.

(பரி-ளா.) எ-து,—அவிச்சையினீங்கி மெய்யுணர்வினை உடையராயி அர்க்கு அம்மெய்யுணர்வு பிறப்பினை நீங்கி வீட்டினைக் கொடுக்கும், எ-று.

இருள் - நரகம், அஃது ஆகுபெயராய்க் காரணத்தின்மேனின்றது; நீங்கியெனத் தொடைநோக்கி மெலிந்துநின்றது; நீங்கவென்பதன் திரி பெனினும் அமையும். மருணீங்கியென்னும் வினையெக்கசம் காட்சியவரோன் னாங் குறிப்புவினைப்பெயர் கொண்டது. மாசறுகாட்சியென்றது கேவல வுனர்வினை. இதனால் வீடாவது நிரதிசய இன்பமென்பதாகும், அதற்கு நிமித்தகாரணம் கேவலப்பொருளென்பதாகும் கூறப்பட்டன.

(தெ - ப - ளா.)—மருள் நீங்கி - அவ்விபரீத ஞானத்திலிருந்து நீங்கி, மாசு அறு - குற்றமற்ற, காட்சியவர்க்கு - மெய்யறி வையுடையவராயினவர்க்கு, (அம்மெய்யறிவானது) இருள்-பிற வியை, நீங்கி - நீங்கச்செய்து, இன்பம் - முத்தியை, பயக்கும்-கொடுக்கும்.

352. A clear, undimmed vision of things will deliver its possessors from the darkness of future births, and confer the felicity (of heaven).

### ஒ. ஜயத்தி னீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின் வான நணிய துடைத்து.

(பரி-ளா.) எ-து,—ஜயத்தினின்று நீங்கி மெய்யுணர்ந்தார்க்கு எய்தி நின்ற நிலவுலகத்தினும் எய்தக்கடவதாய வீட்டுலகம் நணித்தாத அடைத்து, எ-று.

ஜயமாவது - பலதலையாயவுணர்வு. அஃதாவதுமறுபிறப்பும், இருவிளைப் பயனும், கடவுளும் உளவோ இலவோவென ஒன்றிற்றுணிவு பிறவாது நிற்றல்; பேய்த்தேரோ புன்லோ கழிவே அரவோவெனத் துணி யாது நிற்பதும் அது. ஒருவாற்றுற் பிறர்மதங் களைந்து தம்மதநிறுத்தல் எல்லாச் சமயநால்கட்கும் இயல்பாகவிள், அவை கூறுகின்ற பொருள்கள் யாது மெய்யென கிகழும் ஜயத்தினை யோகமுதிர்ச்சியுடையார் தம் மனுபவத்தானீங்கி மெய்யுணர்வாராகவிள், அவ்வா ஜயத்தினீங்கித் தெளிக்

தாளொன்றும், அவர்க்கு அவ்வனுபவ வனர்வு அடிப்பட்டு வரவரப் பண்டை உலகியலுணர்வு தூர்ந்துவருமாகவின், அதனைப் பயன்மேலிட்டு வையத் தின் வானங்களியதுடைத்தென்றும் கூறினார்; கூறவே, ஐயவனர்வும் பிறப் பிற்குக் காரணமாதல் கூறப்பட்டது.

(தெ-ப-ா-.)—ஐயத்தின்நிங்கி - சந்தேகத்திலிருந்து நிங்கி, தெளிந்தார்க்கு - மெய்ப்பொருளை உணர்ந்தவர்க்கு, வையத்தின்- (அடைந்துநின்ற) நிலவுலகத்தினும், வானம் - (அடையக் கடவுதாகிய) வீட்டுலகம், நணியது - அடைந்ததாதலை, உடைத்து-உடையதாம்.

353. Heaven is nearer than earth to those men of purified minds who are freed from doubt.

ச. ஐயுணர் வெய்தியக் கண்ணும் பயமின்றே  
மெய்யுணர் வீல்லா தவர்க்கு.

(பா-ா-.) எ-து,—செல்லப்படுகின்ற புலன்கள் வேறுபாட்டான் ஐங்தாகியவனர்வு அவற்றைவிட்டுத் தம்வயத்ததாய வழியும், அதனாற் பயனில் ஷயேயாம் மெய்யினே யுணர்தவில்லாதார்க்கு, எ-று.

ஐங்தாகியவனர்வு மனம் அஃப்தெய்துதலாவது மடங்கி ஒருதலைப்பட்டுத் தாரணைக்கண் நிற்றல். அங்கணங்றவழியும் வீடு பயவாமையின், பயமின்றென்றார். சிறப்பும்மை எய்துதற்கருமை விளக்கின்றது. இவையிரண்டுபாட்டானும் மெய்யுணர் வடையார்க்கே வீடுளதென மெய்யுணர்வின் சிறப்புக் கூறப்பட்டது.

(தெ-ப-ா-.)—மெய்யுணர்வு இல்லாதவர்க்கு - மெய்யை அறித வில்லாதவர்க்கு, ஐங்கு உணர்வு - (ஒசை ஊறு ஒளி சுவை நாற்றம் இவ்வைந்து புலன்களிலும் செல்லுதலால்) ஐங்தாகிய உணர்வு, எய்தியக்கண்ணும் - (அப்புலன்களைவிட்டுத்) தமக்கு வசப்பட்டவிடத்தும், பயன் - (அதனாலே) பிரயோசனம், இன்று-இல்லை.

354. Even those who have all the knowledge which can be attained by the five senses, will derive no benefit from it, if they are without a knowledge of the true nature of things.

நு. எப்பொரு ஜெத்தன்மைத் தாயினு மப்பொருண்  
மெய்ப்பொருள் காண்ப தறிவு.

(பா-ா-.) எ-து,—யாதோருபொருள் யாதோரியல்பிற்றுய்த் தோன் றினும் அத்தோன்றியவாற்றைக் கண்டொழியாது அப்பொருளின்கணின்று மெய்யானிய பொருளைக் காண்பதே மெய்யுணர்வாவது, எ-று.

பொருள்தோறும் உலகத்தார் கற்பித்துக்கொண்டு வழங்குகின்ற கற்பனைகளைக் கழித்து, நின்றவுண்மையைக் காண்பதென்றவாறுமிற்று. அஃப்தாவது—கோச்சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சொலிரும்பொறை

என்றவழி அரசுளைப்பதோர் சாதியும், சேரமாளைன்பதொரு குடியும், வேழநோக்கினையுடையாளைன்பதோர் வடிவம், சேயென்பதோரியற்பெயரும், மாந்தரஞ்சொலிரும்பொறையென்பதோர் சிறப்புப்பெயரும், ஒரு பொருளின்கட்டு கற்பணியாகவின், அவ்வாறுணராது விலமுதல் உயிரிருகிய தத்துவங்களின் தொகுதியெனவனர்த்து, அவற்றை விலமுதலாகத்தத்தங்காரணங்களுள் ஒடுக்கிக்கொண்டுசென்றுத் காரணகாரியங்கள் இரண்டு மின்றி முடிவாய் நிற்பதனை யுணர்தலாம். எப்பொருளென்ற பொதுமையான் இயங்குதிணையும் விலைத்திணையுமாகிய பொருள்களைல்லாம் இவ்வாறேயுணரப்படும். இதனால் மெய்யுணர்வினது இலக்கணங்கூறப்பட்டது.

(தெ-ப-ா.)—எப்பொருள்—யாதொருபொருள், எத்தன் மைத்துஆயினும்—யாதோ ரியல்புடையதாய்த் தோன்றினும், (அத்தோன்றிய விதத்தைக் கண்டு விடாமல்), அப்பொருள்—(தோன்றிய) அப்பொருளிடத்திருந்தும், மெய்ப்பொருள்—மெய்யாகிய பொருளை, காண்பது—அறிவது, அறிவு-மெய்யறிவாம்.

355. (True) knowledge is the perception concerning every thing of whatever kind, that that thing is the true thing.

ஈ. கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர் மற்றீண்டு வாரா நெறி.

(பி-ா.) எ-து,—இம்மக்கட்டு பிறப்பின்கண்ணே உபதேசமொழிகளை அனுபவமுடைய தேசிகர்பாற் கேட்டு அதனால் மெய்ப்பொருளை யுணர்ந்தவர் மீண்டு இப்பிறப்பின்கண் வாராத நெறியைய்துவர், எ-று.

ஏற்றென்றதனால் பலர்பக்கவினும் பலகாலும் பயிற்றும், ஈண்டென்றதனால் வீடுபேற்றிற்குரிய மக்கட்டுப்பிறப்பினது பெறுத்தகருமையும் பெற்றும். ஈண்டுவாரா நெறி வீட்டுநெறி: வீட்டிற்கு விமித்தகாரணமாய் முதற் பொருளை உணர்த்தகு உபாயம் மூன்று:—அவை கேள்வி, விமரிசம், பாவனையென்பன. அவற்றுள்கேள்வி இதனாற் கூறப்பட்டது.

(தெ-ப-ா.)—ஈண்டு—இம்மையிலே, கற்று—(உபதேசத்தை ஞானசாரியிடத்தே) கேட்டு, மெய்ப்பொருள்—(அதனால்) உண்மைப்பொருளை, கண்டார்—உணர்ந்தவர், மற்று ஈண்டு—திரும்பி இப்பிறப்பினிடத்து, வாரா நெறி—வாராதவழியை, தலைப்படுவர்—அடைவார்.

356. They, who in this birth have learned to know the true being, enter the road which returns not into this world.

ஈ. ஓர்த்துள்ள மூன்றா துணரி வெளுக்கலையாப் பேர்த்துள்ள வேண்டா பிறப்பு.

(பி-ா.) எ-று,—அங்களங்கேட்ட உபதேசமொழிப்பொருளை ஒரு வழுள்ளம் அளவைகளானும் பொருந்துமாற்றினுங் தெளிய ஆராய்க்கு, அதனால் முதற்பொருளையுணருமாயின் அவனுக்கு மாறிப் பிறப்புளதாக விளைக்கவேண்டா, எ-று.

இருதலையாவோர்த்தென இயையும். அளவைகளும் பொருந்துமாறும் மேலே உரைத்தாம். இதனால் விமரிசன் கூறப்பட்டது.

(தெ - ப - ளா.)—உள்ளம் - (அப்படிகேட்கப்பட்ட உபதேசப்பொருளை ஒருவனது) உள்ளமானது, ஒருதலைஆக - நிச்சயப்பட, ஒரங்கு - (பிரமாணங்களாலும் யுத்தியினாலும்) ஆராய்ந்து, உள்ளது - (அதனால்) முதற்பொருளை, உணரின் - அறியுமாயின், பிறப்பு - (அவனுக்குப்) பிறவியுள்ளதாக, பேர்த்து - மாறி, உள்ளவேண்டா - நினைக்கவேண்டுவதில்லை.

357. Let it not be thought that there is another birth for him whose mind having thoroughly considered (all it has been taught), has known the true being.

அ. பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னுஞ் செம்பொருள் காண்ப தறிவு.

(பரி-ளா.) எ-து,-பிறப்பிற்கு முதற்காரணமாய அவிச்சை கெட வீட்டிற்கு நிமித்தகாரணமாய செவ்வியபொருளைக் காண்பதே ஒருவர்க்கு மெய்யுணர்வாவது, எ-று.

பிறப்பென்னும் பேதைமையெனவும், சிறப்பென்னாஞ் செம்பொருளெனவும், காரியத்தைக் காரணமாக உபசரித்தார். ஐவகைக்குற்றங்களுள் அவிச்சை ஏனையான்கிற்குங் காரணமாத ஒட்டைமையின், அச்சிறப்புப் பற்றி அதனையே பிறப்பிற்குக் காரணமாக்கிக் கூறினார். எல்லாப்பொருளினாஞ் சிறந்ததாகலான், வீடு சிறப்பெனப்பட்டது. தோற்றக்கேடுவின் மையின் சித்தமாய், நோன்மையாற் றன்னீடொன்றுங் கலத்தலின்மையின் ஆய்தாய்த், தானெல்லாவற்றையுங் கலந்து சிற்கின்ற முதற்பொருள்விகாரமின்றி எஞ்ஞான்றும் ஒருதன்மைத்தாதல்பற்றி, அதனைச் செம்பொருளென்றார். மேல் மெய்ப்பொருளெனவும், உள்ளதெனவங், கூறியதாலும் இதுபற்றியெனவனர்க். அதனைக் காண்கையாவது, உயிர் தன்னவிச்சை கேட்டு அதனேடு ஒற்றுமையுற இடைவிடாது பாவித்தல். இதனைச் சமாதியெனவஞ் சுக்கிலத்தியானமெனவங்கூறுப. உயிர் உடம்பினீங்குங்காலத்து அதனால் யாதோன்று பாவிக்கப்பட்டது, அஃது அதுவாய்த் தோன்றுமென்பது எல்லா ஆகமங்கட்குங்குணிபாகவின், வீடெய்துவார்க்கு அக்காலத்துப் பிறப்பிற்கேதுவாய பாவனை கெடுதற்பொருட்டுக் கேவலப்பொருளையே பாவித்தல்வேண்டுதலான், அதனை முன்னே பயிற்ளாய இதனை மிக்கவுபாயமில்லையென்பதறிக. இதனாற் பாவனை கூறப்பட்டது.

(தெ - ப - ளா.)—பிறப்புள்ளும் - பிறவிக்கு முதற்காரணமெனப்படுகிற, பேதைமை - அஞ்ஞானமானது, நீங்க - கெட, சிறப்பென்னும் - மோகஷத்துக்கு நிமித்தகாரணமெனப்படுகிற, செம்பொருள் - செவ்வியபொருளை, காண்பது - அறிவது, அறி - (ஒருவனுக்கு) மெய்யறிவாம்.

358. True knowledge consists in the removal of ignorance, which is (the cause of) births, and the perception of the true being who is (the bestower of) heaven.

கூ. சார்புணர்து சார்பு கெடவொழுகின் மற்றழித்துச் சார்தரா சார்தரு நோய்.

(பரி - ளா.) எ-து, - ஒருவன் எல்லாப்பொருட்குஞ் சார்பாய அச் செம்பொருளை யுணர்ந்து இருவகைப்பற்றும் அற ஒழுகவல்லனுயின் அவனை முன் சாரக்கடவனவாய் நின்ற துன்பங்கள் அவ்வனர் வொழுக்கங்களை அழித்துப் பின்சாரமாட்டா, எ-து.

ஆகுபெயராற் சாருமிடத்தையும் சார்வனவற்றையுஞ் சார்பென்றார். ஈன்டொழுக்கமென்றது யோகெந்தி யொழுகுதலை. அஃது இயமம், நியமம், இருப்பு, உயிர்நிலை, மனவொருக்கம், தாரணை, தியானம், சமாதியென என்வகைப்படும். அவற்றின் பரப்பெல்லாம் ஈன்டோப்பிற் பெருகும்; யோகநூல்களுட்கான்க. மற்றுச்சார்தராவென்டியையும். சாரக்கடவனவாய் நின்ற துன்பங்களாவன பிறப்பு அநாதியாய் வருதவின் உயிரான் அளவின்றி மீட்டப்பட்ட விணகளின் பயன்களுள் இறந்த உடம்புகளான் அனுபவித்தனவும் பிறந்த வடம்பான் முகங்கு சின்றனவும் ஒழியப் பின்னு மனுபவிக்கக் கடவனவாய்க் கிடந்தன. அவை விளக்கின் முன்னிருள்போல் ஞானயோகங்களின் முன்னர்க் கெடுதலான், அழித்துச் சார்தராவென்றார். இதனை ஆருகதர் உவர்ப்பென்ப. பிறப்பிற்குக்காரணமாகலான், எல்வினைப் பயனும் கோயெனப்பட்டது. மேல்மூன்றுபாயத்தானும் பரம்பொருளை உணரப் பிறப்பறுமென்றார். அஃது அறும் வழிக்கிடந்த துன்பங்களைல் ஸாம் என்செய்யுமென்னுங் கடாவை யாசங்கித்து அவை ஞான யோகங்களின் முதிர்ச்சி யுடைய அயிகாச் சாரமாட்டாகமையானும் வேறு சார் பின்மையானுங் கெட்டுவிடுமென்பது இதனாற் கூறப்பட்டது.

(தெ-ப-ளா.)—சார்பு - (ஒருவன்) எல்லாப்பொருள்களுக்கும் சார்பாகிய அச்செம்பொருளை, உணர்ந்து - அறிந்து, சார்பு - இருவகைப்பற்றுக்களும், கெட - கெடும்படி, ஒழுகின்-நடக்கவல்லவனுயின், சார்தரும் - (முன் அவைச்) சேர்தற்குரியவையாய்நின்ற, நோய் - துன்பங்கள், அழித்து - (அவ்வனர்வையும் ஒழுக்கத்தையும்) கெடுத்து, மற்றுச்சார்தரா - பின்சேரமாட்டா, வாம்.

359. He, who so lives as to know him who is the support of all things and abandon all desire, will be freed from the evils which would otherwise cleave to him and destroy (his efforts after absorption).

கா. காமம் வெகுவி மயக்க மிவைழுன்ற னமங் கெடக்கெடு நோய்.

(பரி - ளா.) எ - து, - ஞானயோகங்களின் முதிர்ச்சி யுடையார்க்கு விழைவு, வெறுப்பு, அவிச்சையென்னும் இக்குற்றங்கள் முன்றனுடைய பெயருங்கூடக் கெடுதலான், அவற்றின் காரியமாய விணைப்பயன்கள் உளவாகா, எ-து.

அநாதியாய அவிச்சையும், அதுபற்றி யானென மதிக்கும் அகங்காரமும், அதுபற்றி எனக் கிதுவேண்டுமென்னும் அவாவும், அதுபற்றி அப்பொருட்கட் செல்லும் ஆசையும், அதுபற்றி அதன் மறுதலைக்கட் செல்

லுக் கோபமுமென வடநாலார் குற்றமைங்தென்றார்; இவர் அவற்றுள் அகங்காரம் அவிச்சைக்கண்ணும் அவாவுதல் ஆசைக்கண்ணு மடங்குதலான், மூன்றென்றார். இடையருத் னான்யோகங்களின் முன்னர் இக்குற்றங்கள் மூன்றுங் காட்டுத்தீருன்னர்ப் பஞ்சத்துய்போலு மாகவின், அம் மிகுதி தோன்ற இவை மூன்றங்கும் கெடவென்றார். இழிவு சிறப்பும்மை விகாரத்தாற்றெடுக்கது. கெடவென்பது எச்சத்திரிவு. நோயென்பது சாதி யொருமை. காரணமாய் அக்குற்றங்களைக் கெடுத்தார் காரியமாகிய இரு வினைகளைச் செய்யாமையின், அவர்க்கு வரக்கடவுதுன்பங்களுமில்லையென் பது இதனுற்கூறப்பட்டது. முன்னிடந்ததுன்பங்களும் மேல்வரக்கடவுதுன் பங்களும் இலவாதல் மெய்யுனர்வின் பயனாகவின், இவை யிரண்பொட்டும் இவ் விகாரத்த வாயின. இவ்வாற்றானே மெய்யுனர்ந்தார்க்கு நிற்பன எடுத்த வடம்பும் அதுகொண்ட வினைப்பயன்களுமே யென்பது பெற்றும்.

(தெ - ப - ளா.)—காமம் வெகுளிமயக்கம் - (நான்யோகங்களின் முதிர்ச்சி யுடையவர்க்கு) விருப்பு வெறுப்பு அஞ்ஞானம் எனப்படுகிற, இவை மூன்றங்-இக்குற்றம் மூன்றங்களு, நாமம்-பெயரும், கெட - கெடுதலால், நோய் - (அவைகளின் காரியங்களாகிய) வினைப்பயன்கள், கெடும் - உண்டாதவில்லை.

360. If the very names of these three things, desire, anger, and confusion of mind, be destroyed, then will also perish the evils (which flow from them).

### ஈ-ம். அதி-அவாவறுத்தல்.

அஃதாவது முன்னும் பின்னும் வினைத்தொடர்ப்பறுத்தார்க்கு நடவீநின்ற உடம்பும் அது கொண்ட வினைப்பயன்களும் சின்றமையின், வேத ஜைபற்றி ஒரோவழித் துறக்கப்பட்ட புலன்கண்மேற் பழைய பயிற்சி வயத்தான் நினைவு செல்லுமங்கே, அங்கினைவும் அவிச்சையெனப் பிற விக்கு வித்தாமாகவின், அதனை இடைவிடாத மெய்ப்பொருளுனர்வான் அறுத்தல். அதிகாரமுறைமையும் இதனுனே விளங்கும்.

க. அவாவென்ப வெல்லா வயிர்க்குமெஞ் னான்றுந் தவா அப் பிறப்பீனும் வித்து.

(பி - ளா.) எ - து,-எல்லாவயிர்கட்டும் எக்காலத்துங் கெடாது வருகின்ற பிறப்பினை வினைக்கும் வித்து அவாவென்று சொல்லுவர் நாலோர், எ-று.

உடம்பு நீங்கிப்போங்காலத்து அடுத்த வினையும், அது காட்டுக்கடி நிமித்தங்களும், அக்கதிக்கண் அவாவும் உயிரின்கண் முறையே வங்குதிப்ப, அறிவை மோகம் மறைப்ப, அவ்வயிரை அவ்வவா அக்கதிக்கட்கொண்டு செல்லுமாகலான், அதனைப் பிறப்பீனும் வித்தென்றும், கதிவயத்தானுள தாய அவ்வயிர்வேறுபாட்டினும் அவை தன்மை திரியும் உற்சர்ப்பினி அவசர்ப்பினி யென்னுங்கால வேறுபாட்டினும், அது வித்தாதல் வேறுபடா மையின் எல்லாவயிர்க்கு மெஞ்ஞான்றுமென்றும், இஃது எல்லாச்சமயங்

சட்கும் ஒத்தலான் என்பவென்றுங்கூறினார். இதனற் பிறப்பிழ்கு அவா வித்தாதல் கூறப்பட்டது.

(தெ-ப-ரா.)—எல்லா வயிர்க்கும் - உயிர்களுக்கெல்லாம், எஞ்சின்றும் - எக்காலத்திலும், தவா - கெடாதுவருகின்ற, பிறப்பு - பிறவியை, ஈனும் - விளைப்பதாகிய, வித்து - காரணம், அவா - ஆசையாகும், என்ப - என்று (நூலோர்) சொல்லுவார்.

361. (The wise) say that the seed, which produces unceasing births, at all times, to all creatures, is desire.

உ. வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது  
வேண்டாமை வேண்ட வரும்.

(பரி-ரா.) எ-து,—பிறப்புத்துன்பமாதல் அறிந்தவன் ஒன்றை வேண்டின் பிறவாமையை வேண்டும்; அப்பிறவாமை தான் ஒருபொருளையும் அவாவாமையை வேண்ட அவனுக்குத் தானேயுண்டாம், எ-று.

அநாதியாகத் தான் பிறப்புப் பினி மூப்பு இறப்புக்களாற்றுன்பமுற்று வருகின்றமையை உணர்ந்தவனுக்கு ஆசை இன்பத்தின்கண்ணேயாகவின் பிறவாமையை வேண்டுமென்றும், ஈண்டைச்சிற்றின்பங்கருதி ஒருபொருளை அவாவின் அது பிறப்பினும் வித்தாய்ப் பின்னும் முடிவில்லாத தன் பமே வினைத்தவின், அது வேண்டாமை வேண்டவருமென்றுங்கூறினார். பிறவாமையின் சிறப்புக்கூறிப் பின் அது வரும்வழி கூறத் தொடங்குகின்றமையின், மற்று வினைமாற்றின்கண் வந்தது.

(தெ-ப-ரா.)—வேண்டுங்கால் - (பிறப்புத் துன்பமாயிருக்கையை அறிந்தவன் ஒன்றை) வேண்டினால், பிறவாமை - பிறவாதிருக்கையை, வேண்டும் - விரும்பும்; அது - அப்பிறவாமையானது, வேண்டாமை - (தான் ஒருபொருளையும்) விரும்பாமையை, வேண்ட - விரும்ப, வரும் - (அவனுக்குத்) தானே உண்டாம்.

362. If any thing be desired, freedom from births should be desired; that (freedom from births) will be attained by desiring to be without desire.

ஈ. வேண்டாமை யன்ன விழுச்செல்வ மீண்டில்லை  
யாண்டு மஃபெதாப்ப தில்.

(பரி-ரா.) எ-து,—ஒருபொருளையும் அவாவாமையை ஒக்கும் விழு மிய செல்வம் காணப்படுகின்ற இவ்வுலகின்கண் இல்லை; இனி அவ்வளவேறான்று, கேட்கப்படுகின்ற துறக்கத்தின்கண்ணும் அதனை ஒப்படில்லை, எ-று.

மக்கள்செல்வமும் தேவர்செல்வமும் மேன்மேல்நோக்கக் கீழாதலுடைமையின், தனக்கு மேவில்லாத வேண்டாமையை விழுச்செல்வமென்றும், அதற்கு இரண்டுலகினும் ஒப்படில்லையென்றுங்கூறினார். ஆகமானாலே போலாது காட்சியளவை எல்லாராஜூங் தெளியப்படுதலின், மக்கள்செல்

வம் வகுத்து முற்கூறப்பட்டது. பிறவாகமைக்கு வழியாமெனவும், விழுச் செல்வமாமெனவும், வேண்டாகமையின் சிறப்பு இவ்விரண்டுபாட்டானுங் கூறப்பட்டது.

(தெ-ப-ா.)—வேண்டாகமைஅன்ன - (ஒருபொருளையும்) விரும்பாகமோலும், விழுச்செல்வம் - மேலாகிய செல்வமானது, ஈண்டு - (காணப்படுகிற) இவ்வுலகத்தில், இல்லை-இலது, (அவ்வளவேயன்றி), ஆண்டும் - (கேட்கப்படுகிற) அவ்வுலகத்திலும், அஃது ஒப்பது - அதுபோல்வது, இல் - இல்லை.

363. There is in this world no excellence equal to freedom from desire; and even in that world, there is nothing like it.

ச. தூஉய்மை யென்ப தவாவின்மை மற்றது  
வாஅய்மை வேண்ட வரும்.

(பரி - ளா.) எ-து,-ஒருவர்க்கு வீடென்று சொல்லப் படுவது அவா வில்லாகமை; அவ்வாவில்லாகமைதான் மெய்ம்மையை வேண்டத் தானே உண்டாம், எ-று.

வீடாவது உயிர் அவிச்சை முதலிய மாசு நிங்குதலாகவின், அதனைத் தூய்மையென்றும், காரணத்தைக் காரியமாக உபசரித்துத் தூய்மையென்பதவா விண்மையென்றும், மெய்ம்மையையுடைய பரத்தை ஆகுபெயரான் மெய்ம்மையென்றுங் கூறினார். மற்று மேலையதுபோல விணைமாற்றின்கண் வந்தது. வேண்டெல் - இடைவிடாது பாவித்தல். அவாவறுத்தல் வீட்டிற் குப் பரம்பாயான்றி நேரோயேதுவென்பதாகும் அது வரும்வழியும் இதனுற் கூறப்பட்டன.

(தெ-ப-ா.)—தூய்மைஎன்பது - (ஒருவர்க்கு) முத்தியே ண்று சொல்லப்படுவது, அவாஇன்மை - ஆசையில்லாகமையாம்; அது - அவ்வாகைசயில்லாகமை, வாய்மை - மெய்ம்மையாகிய கடவுளை, வேண்ட - விரும்ப, வரும் - தானேயுண்டாம்.

364. Purity (of mind) consists in freedom from desire; and that (freedom from desire) is the fruit of the love of truth.

ந. அற்றவ ரொன்பா ரவாவழ்ரூர் மற்றையா  
ரழ்ரூக வற்ற திலர்.

(பரி-ளா.) எ-து,-பிறவி அற்றவரொன்று சொல்லப்படுவார் அதற்கு நேரோயேதுவாகிய அவா அற்றவர்கள்; பிற ஏதுக்களற்று அஃதொன்றும் அறுதவர்கள், அவற்றுற் சிலதுன்பங்க எற்றதல்லது, அவர்போற் பிறவி அற்றிலர், எ-று.

இதனால் அவாவறுத்தாரது சிறப்பு விதிமுகத்தானும் எதிர்மறைமுகத்தானுங் கூறப்பட்டது.

(தெ-ப-ா.)—அற்றவர்என்பார் - (பிறவி) அற்றவரொன்று சொல்லப்படுவார், அவாஅற்றுர் - (அதற்குநேரோ ஏறுவாகிய)

ஆசை அற்றவர்; மற்றையார் - பிற ஏதுக்கள் அற்று அதுவொன்றும் அருதவர், அற்று ஆக அற்றதுஇலர் - (அவ்வேதுக்களாலே சில துன்பங்கள் அற்றவரல்லாமல்) அவர்போற் பிறவியற்றிலர்.

365. They are said to be free (from future birth) who are freed from desire; all others (who, whatever else they may be free from, are not freed from desire) are not thus free.

**க. அஞ்சுவ தோரு மறனே யொருவனை  
வஞ்சிப்ப தோரு மவா.**

(பி-ா.) எ-து,- மெப்யுனர்தல்ஸருகிய காரணங்களைல்லாம்எய்தி அவற்றுன் வீடெப்தற்பாலனுய ஒருவனை மறவிவழியாற் புகுந்து பின்னும் பிறப்பின்கண்ணே வீழ்த்துக் கெடுக்க வல்லது அவா; ஆகலான் அவ்வாவாவை அஞ்சிக்காப்பதே துறவறமாவது, எ-ஆ.

ஒருமென்பன அசைக்லை. அநாதியாய்ப் போந்த அவா, ஒரோவழி வாய்மை வேண்டலையொழிந்து பராக்காற் காவானுயின், அஃதிடமாக அவன்றியாமற்புகுந்து, பழையழியற்கையாய் சின்று பிறப்பினையுண்டாக குதலான், அதனைவஞ்சிப்பதென்றார். காத்தலாவது வாய்மை வேண்டலை இடைவிடாது பயின்று அதுசெய்யாமற் பரிகரித்தல். இதனால் அவாவின் குற்றமும் அதனைக் காப்பதே அறமென்பதுஉங் கூறப்பட்டன.

(தெ-ப-ா.)— ஒருவனை-(துறந்த) ஒருவனை, வஞ்சிப்பது- பின்னும் பிறவியிலே தள்ளிக்கெடுக்கவல்லது, அவா - ஆசையாம் (ஆகலால்), அஞ்சுவது-(அவ்வாவாவை) அஞ்சிக்காப்பதே, அறன்துறவறமாம்.

366. It is the chief duty of (an ascetic) to watch against desire with (jealous) fear; for it has power to deceive (and destroy) him.

**எ. அவாவினை யாற்ற வறுப்பிற் ரவாவினை  
தான்வேண்டு மாற்றுன் வரும்.**

(பி-ா.) எ-து,- ஒருவன் அவாவினையஞ்சித் துவரக்கெடுக்கவல்ல னுயின், அவனுக்குக் கெடாமைக்கேதுவாகிய வினை தான் விரும்புநெறி யானே உண்டாம், எ-ஆ.

கெடாமை - பிறவித்துன்பங்களான் அழியாமை. அதற்கேதுவாகிய வினையென்றது - மேற்கொல்லிய துறவறங்களை. வினை - சாதியொருமை. தான் விரும்புநெறி - மெய்வருந்தாநெறி. அவாவினை முற்ற அறுத்தானுக்கு வேற்றஞ்செய்யவேண்டா, செய்தனவெல்லாம் அறமாமென்பது கருத்து. இதனால் அவாவறுத்தற் சிறப்புக் கூறப்பட்டது.

(தெ-ப-ா.)— அவாவினை - (ஒருவன்) ஆசையை, ஆற்ற அறப்பின் - முழுதுமறுத்தால், [வஞ்சித்தும் வாராமற்கெடுக்க வல்லவனுயினென்றபடி], (அவனுக்கு) தவாவினை - கெடாமை

க்கு எதுவாகியசெயல், தான்வேண்டும் ஆற்றல் - தான்விரும்பும் வழியினால், வரும் - உண்டாகும்.

367. If a man thoroughly cut off all desire, the deeds, which confer immortality, will come to him, in the path in which he seeks them.

அ. அவாவில்லார்க் கில்லாகுங் துன்ப மஃதுண்டேற் றவாஅது மேன்மேல் வரும்.

(பரி-ா.) எ-து,—அவாவில்லாதார்க்கு வரக்கடவதொரு துன்பமும் இல்லை; ஒருவற்குப் பிறகாரணங்களெல்லாம் இன்றி அஃதொன்றும் உண்டாயின், அதனாலே எல்லாத் துன்பங்களும் முடிவின்றி இடைவிடாமல் வரும், எ-று.

உடம்பு முகந்துவின்ற துன்பம் முன்பே செய்துகொண்டதாகவின், ஈண்டுத்துன்பமென்றது, இதுபொழுது அவாவாற் செய்துகொள்வன வற்றை. தவாதுமேன்மேல் வருமென்றதனால், மூவகைத் துன்பங்களு மென்பது பெற்றலும். இதனால் அவாவே துன்பத்திற்குக் காரணமென்பது கூறப்பட்டது.

(தெ-ப-ா.)—அவாஇல்லார்க்கு - ஆசையில்லாதவர்க்கு, துன்பம் - (வரக்கடவது) ஒருதுன்பம், இல்லாகும் - இல்லையா கும்; (ஒருவனுக்குப் பிறகாரணங்களெல்லாம் இல்லாதிருந்தும்), அஃதுஉண்டேல்-அவ்வொன்றுமாத்திரம் உண்டாயின், தவாது- (அதனால் எல்லாத்துன்பங்களும்) முடிவில்லாமல்; மேல் மேல்- மேலுமேலும், வரும் - உண்டாகும்.

368. There is no sorrow to those who are without desire; but where that is, (sorrow) will incessantly come, more and more.

க. இன்ப மிடையறு தீண்டு மவாவென்னுங் துன்பத்துட் உன்பங் கெடின்.

(பரி-ா.) எ-து,—அவாவென்று சொல்லப்படுகின்ற மிக்க துன்பம் ஒருவற்குக்கெடுமோயின், அவன் வீடு பெற்றவழியே அன்றி உடம்போடு நின்றவழியும் இன்பம் இடையறுது, எ-று.

துன்பத்துட்டுன்பம் - ஏனைத்துன்பங்களெல்லாம் இன்பமாக வருங் துன்பம். விளைவின்கண்ணே அன்றித் தோற்றத்தின்கண்ணுங் துன்பமாக வின், இவ்வாறு கூறப்பட்டது. காரணத்தைக் காரியமாக உபசரித்து அவாவென்னுங் துன்பத்துட்டுன்பமென்றும், அது கெட்டார்க்கு மனந்த மொருது நிரம்பி நிற்றலான் ஈண்டுமீன்பமிடையறுதென்றுங் கூறினார். இனி ஈண்டு மென்பதற்குப் பெருகுமென் றுகைப்பாருமூனர். இதனால் அவாவறுத்தார் வீட்டின்பம் உடம்போடு நின்றே எய்துவகொண்பது கூறப்பட்டது.

(தெ-ப-ா.) அவாஎன்னும் - ஆசைஎன்று சொல்லப்படுகிற, துன்பத்துள் துன்பம் - துன்பங்களுள்ளே மிகுந்ததுன்பமா

எனது, கெடின் - (ஒருவனுக்குக்) கெடுமாயின், (அவன்முத்தி பெற்றவிடத்தேயல்லாமல்) ஈண்டும் - இங்கேயும் [உடம்போடு கூடினின்றவிடத்தும் என்றபடி], இன்பம் - சுகம், இடையரூது-நடுவே நீங்காது.

**369.** Even while in this body, joy will never depart (from the mind, in which) desire, that sorrow of sorrows, has been destroyed.

**க0.** ஆரா வியற்கை யவாநிப்பி னங்கிலையே  
பேரா வியற்கை தரும்.

(பரி-ஞா.) ஏ - து, — ஒருகாலும் நிரம்பாத இயல்பினையுடைய அவா வினை ஒருவன் நீக்குமாயின், அங்நிப்பு அவனுக்கு அப்பொழுதே எஞ்ஞான்றும் ஒருங்கிலைமையனும் இயல்பைக் கொடுக்கும், எ-று.

நிரம்பாமையாவது தாமேயன்றித் தம்பயனும் நிலையாமையின் வேண்டாதனவாய் பொருள்களை வேண்டி மேன்மேல் வளர்தல். அவ்வளர்ச்சிக்கு அளவின்மையின், நீத்தலே தக்கதென்பது கருத்து. களிப்புக் கவற்சிகஞும் பிறப்புப் பினி மூப்பு இறப்புகளும் முதலாயினவின்றி உயிர் நிரதிசய வின்பத்ததாய் நிற்றவின், வீட்டினைப் பேராவியற்கை யென்றும், அஃது அவா நீத்தவழிப் பெறுதல் ஒருதலையாகவின், அங்கிலையே தருமென்றுங் கூறினார்.

“ஏன்றாலும் கடந்துபோய் கல்லிங்கிரிய மெல்லாசீத்  
தொன்றுய்க்கிடந்த வரும்பெரும்பா மூலப்பிலதனை யுணர்ந்துணர்ந்து  
சென்றுந்தின்ப துன்பங்கள் செற்றுக்கிளைந்து பசையற்ற  
லன்றேயப்போ தேவீடு மதுவேவீடு வீடாமே.”

என்பதும் இக்கருத்தேபற்றி வந்தது. இங்கிலைமையுடையவனை வடதுலார் சீவன்முத்தனென்ப. இதனால் வீடாவது இதுவென்பதாகும் அஃது அவா வறுத்தார்க்கு அப்பொழுதே உளதாமென்பதாகும் கூறப்பட்டன.

(தெ-ப-ஞா.)—ஆராஇயற்கை - (ஒருபோதும்) நிரம்பாத இயல்பையுடைய, அவா - ஆசையை, நீப்பின் - (ஒருவன்) விடுவானுயின், (அவ்விடுகை) அங்கிலையே - (அவனுக்கு) அப்போதே, பேராஇயற்கை - எப்போதும் ஒரு நிலைமையனுந்தன்மையை, தரும் - கொடுக்கும்.

**370.** The removal of desire, whose nature it is never to be satisfied, will immediately confer a nature that can never be changed.

துறவறவியல் முற்றிற்று.

இவ்வாற்றுன் இம்மை மறுமை வீடென்னுழன்றலையும் பயத்தற் சிறப்புடைத்தாய் அறங்குறினார்; இனிப் பொருஞும் இன்பமுங் கூறுவார், அவற்றின்முதற்காரணமாகிய ஊழின்வலி கூறுகின்றார்.

ஈ-ம். அதி-ஊழ்,

---

அஃதாவது இருவினைப்பயன் செய்தவனையே சென்றடைதற் கேதுவாகிய நியதி. ஊழ், பால், முறை, உண்மை, தெய்வம், நியதி, விதியென்பன ஒருபொருட்களால். இது பொருளின்பங்கள் இரண்டுற்கும் பொதுவாய் ஒன்றனுள் வைக்கப்படாமையானும் மேற்கூறிய அறத்தோ டியைபுடை மையானும், அதனது இறுதிக்கண் வைக்கப்பட்டது.

**க. ஆக்மாற் ரேன்று மசைவின்மை கைப்பொருள் போக்மாற் ரேன்று மடி.**

(பரி-ஈ.) எ-து, — ஒருவற்குக் கைப்பொருளாதற்குக் காரணமாகிய ஊழான் முயற்சிஉண்டாம்; அஃதமிதற்குக் காரணமாகிய ஊழான் மடி உண்டாம், எ-று.

ஆக்ம் போக்மென்னும் வினைத்தொகைகள் எதிர்காலத்தான் விரிக்கப்பட்டுக் காரணப்பொருள்வாய் நின்றன. அசைவு மடி, பொருளின் ஆக்க அழிவகட்குத் துணைக்காரணமாய் முயற்சி மடிகளையுங் தானே தோன் ருவிக்குமென்பது கருத்து.

(தெ-ப-ஈ.)—**கைப்பொருள்** - (ஒருவனுக்கு) கையிற் கிடைத்தபொருள், ஆகு ஊழால் - ஆகுதற்குக் காரணமாகிய ஊழினாலே, அசைவு இன்மை-முயற்சியானது, தோன்றும்-உண்டாகும்; போகு ஊழால் - போகுதற்குக் காரணமாகிய ஊழினாலே, மடி - சோம்பலானது, தோன்றும் - உண்டாகும்.

**371. Perseverance comes from a prosperous fate, and idleness from an adverse fate.**

---

**2. பேதைப் படுக்கு மிழலூ மறிவகற்று  
மாகலு முற்றக் கடை.**

(பரி-ஈ.) எ-து, — ஒருவனுக்கு எல்லா அறிவும் உளவாயினும் கைப்பொருளிமத்தற் கேதுவாகிய ஊழ்வங்கு உற்றவிடத்து, அஃது அதனைப் பேதையாக்கும்; இனி அவன்றிவு சுருங்கி இருப்பினும் கைப்பொருளாதற் கேதுவாகிய ஊழ்வங்கு உற்றவிடத்து அஃது அதனை விரிக்கும், எ-று.

கைப்பொருளென்பது அதிகாரத்தான் வந்தது. இழலூம் ஆகலுமென்பன இரண்டும் வேற்றுமைத்தொகை. உற்றக்கடையென்பது முன் னுங் கூட்டப்பட்டது. இயற்கையானுய அறிவையும் வேறுபடுக்குமென்பதாம்.

(தெ-ப-ஈ.)—**அறிவு** - (ஒருவனுக்கு) எல்லாவறிவும் (உண்டாயிருந்தாலும்), இழவு - (கைப்பொருளை) இழத்தற்குக் காரணமாகிய, ஊழ் - பழவினை, உற்றக்கடை - பொருந்திய விடத்து, பேதைப்படுக்கும் - (அதனை) அறியாமையாக்கும், ஆகல் - (அவன்றிவு சுருங்கியிருந்தாலும் கைப்பொருள்) ஆகுதற்குக் கார

னைமாகிய, ஊழ்-விதி, உற்றக்கடை-பொருங்கியவிடத்து, அகற்றும் - (அதனை) விசாலப்படுத்தும்.

372. An adverse fate produces folly, and a prosperous fate produces enlarged knowledge.

ஈ. நுண்ணிய நூல்பல கற்பினு மற்றுந்தன் னுண்மை யறிவே மிகும்.

(பி-ஈ.) எ-து,-பேதைப்படுக்கும் ஊழுடையான் ஒருவன் நுண்ணியபொருள்களை உணர்த்தும் நூல்பலவற்றையுங் கற்றுஞென்றும், அவனுக்குப் பின்னால் தன்னுழானுகிய பேதைமையுணர்வே மேற்படும், எ-ஆ.

பொருளின்நுண்மை நூலின்மே லேற்றப்பட்டது. மேற்படுதல்-கல்வி யறிவைப் பின்னிரங்குதற்காக்கிச் செயலுக்குத் தான்முற்படுதல். “காதன் மிக்குழிக் கற்றவங் கைகொடா—வாதல் கண்ணகத் தஞ்சனம் போலு மால்” என்பதுமது. செயற்கையானுய அறிவையுங் ழீழ்ப்படுத்து மென்பதாம்.

(தெ - ப - ஈ.)—நுண்ணிய - (அறியாமை யாக்குவதாகிய ஊழுடையவென்றாலும்) நுட்பமான பொருள்களையுடைய, நூல்பல-பலநூல்களையும், கற்பினும்-கற்றுஞென்றும், மற்றும் - (அவனுக்கு) பின்னும், தன்னுண்மை - தனது ஊழினாலாகிய அறிவே, மிகும் - மேற்படும்.

373. Although (a man) may study the most polished treatises, the knowledge which fate has decreed to him will still prevail.

ஈ. இருவே றலகத் தியற்கை திருவேறு  
தெள்ளிய ராதலும் வேறு.

(பி-ஈ.) எ-து,-உலகத்து ஊழினான்னுயஇயற்கை இரண்டுக்கறு; அசலான், செல்வமுடையராதலும் வேறு, அறிவுடையராதலும் வேறு, எ-ஆ.

செல்வத்தினைப் படைத்தலுங் காத்தலும் பயன்கோடலும் அறிவுடையார்க் கல்லது இயலாஅன்றே, அவ்வாறன்றி அறிவுடையார் வறியராகவும் ஏனையார் செல்வராகவுங் காண்டலான், அறிவுடையராதற்காம்ஊழ் செல்வமுடையராதற் காகாது, செல்வமுடையராதற் சாகும்ஊழ் அறிவுடையராதற் காகாதென்றதாயிற்று. ஆகவே, செல்வஞ்செய்யுங்கால் அறிவாகிய துணைக்காரணமும் வேண்டாவென்பது பெற்றும்.

(தெ-ப-ஈ.)—உலகத்து - உலகத்தில், இயற்கை - (ஊழினாலாகிய) இயற்கையானது, இருவேறு-இரண்டுக்கறு பிருக்கின்றது (ஆதலால்), திருவேறு - செல்வமுடையவராதலும் வேறு; தெள்ளியராதலும் வேறு - அறிவுடையவராதலும் வேறு.

374. There are (through fate) two different natures in the world, hence the difference (observable in men) in (their acquisition of) wealth, and in their attainment of knowledge.

ஞ. நல்லவை யெல்லாங் தீயவாங் தீயவு  
நல்லவாஞ் செல்வஞ் செயற்கு.

(பரி - ளா.) எ - து, - செல்வத்தைஆக்குதற்கு நல்லவையெல்லாங்  
தீயவாய் அழிக்கும்; அதுவேயன்றித் தீயவைதாமும் நல்லவாய் ஆக்கும்  
ஊழ்வயத்தான், எ-று.

நல்லவை தீயவையென்பன காலமும், இடனும், கருவியும், தொழி  
ஞம் முதலாயவற்றை. ஊழாளன்பது அதிகாரத்தாற்பெற்றார்களும். அழிக்  
கும் ஊழுற்றவழிக் காலமுதலிய நல்லவாயினும் அழியும், ஆக்கும் ஊழுற்ற  
வழி அவை தீயவாயினும் ஆகுமென்பதாயிற்று. ஆகவே, காலமுதலிய  
துணைக்காரணங்களையும் வேறுபடுக்குமென்பது பெற்றார்களும்.

(தெ-ப-ளா.)—செல்வம் - செல்வத்தை, செயற்கு - உண்  
டாக்குதற்கு, நல்லவை எல்லாம் - நற்கருமங்க ளெல்லாம், தீய  
ஆம் - தீயவையாய் அழிக்கும், (அதுமாத்திரமல்லாமல்) தீயவும்-  
தீயவைதாமும், நல்லஆம் - நல்லவையாய் ஆக்கும், (ஊழ்வசத்  
தால்).

375. In the acquisition of property, every thing favourable becomes unfavourable, and (on the other hand) every thing unfavourable becomes favourable, (through the power of fate.)

கூ. பரியினு மாகாவாம் பாலல்ல வுய்த்துச்  
சொரியினும் போகா தம.

(பரி - ளா.) எ - து, - தமக்குமல்லாத பொருள்கள் வருந்திக்காப்  
வினும், தம்மிடத்து நில்லாவாம்; ஊழால்தமவாயபொருள்கள், புறத்தே  
கொண்டுபோய்ச் சொரிந்தாலும், தம்மைவிட்டுப் போகா, எ-று.

பொருள்களின்நிலையும் போக்கும் ஊழினுன்னுவதல்லது காப்பிகழுச்  
கிளான்ஆகா வென்பதாம். இவை ஆறுபாட்டானும் பொருட்குக்கார  
ணமாய ஊழின்வலி கூறப்பட்டது.

(தெ - ப - ளா.)—பால் - ஊழினுலே, அல்ல - தம்முடைய  
வை யாகாதபொருள்கள், பரியினும் - வருந்திக் காப்பாற்றினு  
ஞம், ஆகாஆம் - (தம்மிடத்து) நில்லாமற்போகும், தம - தம்  
முடையவையாகிய பொருள்கள், உய்த்து - (புறத்தே) கொண்டு  
போய், சொரியினும் - பெய்துவிட்டாலும், போகா - (தம்மை  
விட்டுப்) போகாவாம்.

376. Whatever is not conferred by fate cannot be preserved although it be guarded with most painful care; and that, which fate has made his, cannot be lost, although one should even take it and throw it away.

எ. வகுத்தான் வகுத்த வகையல்லாற் கோடி.  
தொகுத்தார்க்குஞ் துய்த்த லரிது.

(பரி - ளா.) எ - து, — ஐம்பொநிச்சான் நுகரப்படும் பொருள்கள் கோடியை முயன்று தொகுத்தார்க்கும் தெய்வம் வகுத்தவகையான் அல்லது நுகர்தலுண்டாகாது, எ - று.

ஓருமிரு செய்தவினையின் பயன் பிறதோருமிரின்கட் செல்லாமல் அவ்வியர்க்கே வகுத்தவின், வகுத்தானென்றார். “இசைத்தவு முரிய வேறிடத் தான்.” என்பதனான் உயர்த்தினையாயிற்று. படையாதார்க்கே அன்றிப் படைத்தார்க்கு மென்றமையான், உம்மை எச்சவும்மை. வேறு முயற்சிகளாற் பொருள்களைப் படைத்தல்லது நுகர்தலாகாது, அதற்கு ஊழ் வேண்டுமென்பதாயிற்று.

(தெ - ப - ளா) — கோடி - (அனுபவிக்கப்படும்பொருள்கள்) கோடியை, தொகுத்தார்க்கும் - வருங்கிச்சேர்த்தவர்க்கும், வகுத்தான் - தெய்வத்தினால், வகுத்த - வகுக்கப்பட்ட, வகைஅல்லால்-வகையால்லது, துய்த்தல் - அனுபவித்தல், அரிது - உண்டாகாது.

377. Even those who gather together millions will only enjoy them, as it has been determined by the disposer (of all things).

அ. துறப்பார்மற் றப்புர வில்லா ருற்பால  
ஊட்டா கழியு மெனின்.

(பரி - ளா.) எ - து, — வறுமையான் நுகர்ச்சியில்லாதார் துறக்குங் கருத்துடையராவர், ஊழ்கள் உறுதற்பாலவாய துன்பங்களை உறுவியாதோழி யுமாயின், எ - று.

துறப்பாரோன்பது ஆரீற்றெதிர்காலமுற்றுச்சொல். தம்மால் விடப்படுவன தாமே விடப்பெற்றுவைத்துங் கருத்து வேறுபாட்டாற் றுன்ப முறுகின்றது ஊழின்வலியானென்பது எஞ்சிநிற்றலின், மன் ஒழியிசைக்கண்வந்தது.

(தெ - ப - ளா.) — உறல்பால - (ஊழ்கள்) அடையும் பகுதியவாகிய துன்பங்களை, ஊட்டா - அடைவிக்காமல், கழியும் எனின்-நீங்குமாயின், துப்புரவுஇல்லார் - (வறுமையால்) அனுபவிக்கப்படும்பொருளில்லாதார், துறப்பார் - துறக்குங் கருத்துடையராவர்.

378. The destitute will renounce desire (and become ascetics), if (fate) do not make them suffer the hindrances to which they are liable, and they pass away.

கூ. நன்றாங்கா னல்லவாக் காண்பவ ரன்றாங்கா  
லல்லற் படுவ தெவன்.

(பரி - ளா.) எ - து, — நல்வினை வினையுங்கால் அதன் வினைவாய இன் பங்களைத் துடைக்குங்திறன் நாடாது இவை நல்லவென்று இயைந்தனுபவிப்பார் ஏனைத்திவினை வினையுங்கால் அதன் வினைவாய துன்பங்களையும் அவ்வாறு நன்றாங்காது துடைக்குங்திறன் நாடி அல்லலுழுப்பது என்கிறதி? எ - று.

தாமே முன்செய்து கொண்டமையானும், ஊட்டாது கழியாமையானும், இரண்டும் இயைந்தனுபவிக்கற்பால்; அவற்றுள் ஒன்றற்கு இயைந்தனுபவித்து ஏனையதற்கு அது செய்யாது வருங்குதல் அறிவன்றென்பதாம். இவை மூன்றுபாட்டானும் இன்பதுன்பங்கட்குக் காரணமாய ஊழின் வலி கூறப்பட்டது.

(தெ-ப-ரா.)—நன்று - நல்வினை, ஆம்கால் - இன்பங்களைக் கொடுக்கும்போது, நல்லஆக - (அவ்விளங்களை நீக்கும் விதங்தேடாமல் இவை) நல்லவையென்றிசைந்து, காண்பவர்-அனுபவிப்பவர், அன்று - மற்றைத்தீவினை, ஆம்கால் - துன்பங்களைக் கொடுக்கும்போது, அல்லற்படுவது - (அத்துன்பங்களையும் அப்படி அனுபவியாமல் நீக்கும் விதக்தேடித்) துன்பப் படுவது, எவன் - யாது?

379. How is that those, who are pleased with good fortune, trouble themselves when evil comes, (since both are equally the decree of fate)?

கா. ஊழிற் பெருவலி யாவுள மற்றென்று  
சூழினுங் தான்முங் துறும்.

(பரி-ரா.) எ-து,—தன்னை விலக்குதற்பொருட்டுத் தனக்கு மறுதலையாவதோ ரூபாயத்தைச் சூழினும், தான் அவ்வுபாயமேயானும் பிறி தொன்றுனும் வழியாக வந்து அச்சுழிச்சியின் முற்பட்டு நிற்கும்; அதனால் ஊழிபோல மிக்கவலியுடையன யாவையுள்? எ-று.

பெருவலி—ஆகுபெயர். சூழ்தல் - பலருடனும் பழுதற என்னுதல். செய்தற்கே அன்றிச் சூழ்தற்கும் அவதி கொடாதென்றமையின், உம்மை எச்சவும்மை. எல்லாம் வழியாக வருதலுடைமையின், ஊழே வலியதென் பதாம். இதனால் அவ்விருவகைஊழின் வலியும் பொதுவாகக்கூறப்பட்டது.

(தெ-ப-ரா.)—மற்றுண்று - (தன்னைவிலக்குதற்பொருட்டுத்) தனக்குப்பகையாகிய ஓருபாயத்தை, சூழினும் - ஆராய்ந்தாலும், தான் - அவ்லுழ், முந்துறும் - (அவ்வுபாயத்தையாவது மற்றென்றையாவது வழியாகக்கொண்டு வந்து அவ்வாராய்ச்சிக்கு) முற்பட்டுநிற்கும், ஊழின் - (அதனால்) ஊழிபோல், பெருவலி - மிகுந்த வலிமையுடையவை, யா-எவை, உள் - இருக்கின்றன?

380. What is stronger than fate? If we think of an expedient (to avert it), it will itself be with us before (the thought).

அறத்துப்பால் முற்றிற்று.

# பொருட்பால்.

## அ ர சியல்.

இனி இல்லறத்தின் வழிப்படுவனவாய பொருளின்பங்களுள் இருமையும் பயப்பதாய பொருள் கூறுவானெடுத்துக்கொண்டார். அது தன்துணைக்காரணமாய அரசனீதி கூறவே அடங்கும். அரசனீதியாவது காவலைநடாத்துமுறைமை. அதனை அரசியல், அங்கவியல், ஒழிபியலென மூலகைப்படுத்து, மலர்தலையுலகிற்குயிளோனச்சிறந்த அரசனீதியல்பு இருபத்தெந்தத்திகாரத்தாற் கூறுவான்தொடங்கி, முதற்கண் இறைமாட்சி கூறுகின்றார்.

### உகூ-ம். அதி-இறைமாட்சி.

அஃதாவது அவன்றன் நற்குண நற்செய்கைகள். உலகபாலர் உருவாய நின்று உலகங்காத்தவின், இறையென்றார்; “திருவுடைமன்னாக் காணிற் கிருமாலைக் கண்டேனே யென்னும்” என்று பெரியாரும் பணித்தார்.

க. படைகுடி கூழுமைச்சு நட்பர ஞறு  
முடையா னரசரு ளேறு.

(பரி - ளா.) எ-து, -படையும் குடியும் கூழும் அமைச்சும் நட்பும் அர னுமென்று சொல்லப்பட்ட ஆறங்கங்களையும் உடையவன் அரசருள் ஏறு போல்வான், எ-று.

ஈண்டுக் குடியென்றது அதையுடைய நாட்டினை. கூழென்றது அதற் கேதுவாய பொருளை. அமைச்சு, நாடு, அரண், பொருள், படை, நட்பென்பதே முறையாயினும், ஈண்டுச் செய்யுள்ளோக்கிப் பிறழ வைத்தார். ஆறுமுடையா னென்றதனால், அவற்றுள் ஒன்று இல்வழியும் அரசனீதி செல்லாதென்பது பெற்றார்; வடதுலார் இவற்றிற்கு அங்கமெனப் பெயர் கொடுத்ததூஉம் அது ளோக்கி. ஏறென்பது உபசாரவழக்கு. இதனால் அரசற்கங்கமாவன இவையென்பதூஉம் இவை முற்றும் உடைமையே அவன் வெற்றிக்கேது வென்பதாஉங் கூறப்பட்டன.

(தெ - ப - ளா.)—படை - சேணையும், குடி - நாடும், கூழும்-பொருளும், அமைச்சு - மந்திரியும், நட்பு - நட்பும், அரண்-அர னும், (என்றுசொல்லப்படுகிற) ஆறும்-ஆறங்கங்களையும், உடையான் - உடையவன், அரசருள்ளறு - மன்னருள் ஆண்சிங்கம் போல்வானுவான்.

381. He who possesses these six things, an army, a people, wealth, ministers, friends, and a fortress, is a lion among kings.

2. அஞ்சாமை யீசை யறிவுக்க மின்நான்கு  
மெஞ்சாமை வேந்தற் கியல்பு.

(பரி-ா.) எ-து,—அரசனுக்கியல்பாவது தின்மையும் கொடையும் அறிவும் ஊக்கமுமென்னும் இங்நான்கு குணமும் இடைவிடாது நிற்றல், எ-று.

ஊக்கம்-வினைசெய்தற்கண் மனவெழுச்சி. இவற்றுள் அறிவு ஆறங்கத்திற்கும் உரித்து, ஈகை படைக்குரித்து, ஏனைய வினைக்குரிய. உயிர்க்கு ணங்களுள் ஒன்றுதோன்ற ஏனையஅடங்கிவரும், அவற்றுள் இவையடங்கின், அரசற்குக் கெடுவன பலவாமாகவின், இவை எப்பொழுதுந்தோன்றி நிற்றல் இயல்பாகவேண்டுமென்பார், எஞ்சாமை வேந்தற்கியல்பென்றார்.

(தெ-ப-ா.)—வேந்தற்கு - அரசனுக்கு, இயல்பு - இயல்பாவது, அஞ்சாமை - உறுதியும், ஈகை-கொடையும், அறிவு-விவேகமும், ஊக்கம் - மனவெழுச்சியும், இங்நான்கும் - இந்தநான்கு குணங்களும், எஞ்சாமை - நடுவே நீங்காது நிற்றலாம்.

382. Never to fail in these four things, fearlessness, liberality, wisdom, and energy, is the kingly character.

ந. தூங்காமை கல்வி துணிவுடைமை யிம்முன்று  
நீங்கா நிலனை பவற்று.

(பரி-ா.) எ-து,—நிலத்தினைஆளுங் திருவுடையாற்கு அக்காரியங்களில் விரைவுடைமையும் அவையறிதற்கேற்ற கல்வியுடைமையும் ஆண்மையுடைமையாகிய இம்முன்றுகுணமும் ஒருங்காலும் நீங்கா, எ-று.

கல்வியது கூறுபாடு முன்னர்க்குற்பபடும். ஆண்மையாவது ஒன்றினையும் பாராது கட்டிற்செய்வதாகவின், அஃது ஈண்டு உபசாரவழக்காற்துணிவெனப்பட்டது. உம்மை இறந்ததுதழீஇய வெச்சவும்னமை. இவற்றுட்கல்வி ஆறங்கத்திற்கும் உரித்து, ஏனைய வினைக்குரிய. நீங்காவென்பதற்கு மேலெஞ்சாமைக் குரைத்தாங்குரைக்க.

(தெ-ப-ா.)—நிலன் ஆள்பவற்கு - நிலத்தினைஆளுங் திருவினை யுடையவற்கு, தூங்காமை (உடைமை)-அக்காரியங்களிலே விரைவுடைமையும், கல்வி (உடைமை) - (அவைகளை அறிதற்கு ஏற்ற) கல்வி யுடைமையும், துணிவு உடைமை-ஆண்மையுடைமையும்-ஆகிய, இம்முன்றும் - இம்முன்றுகுணங்களும், நீங்கா - (ஒருபோதும்) நீங்காவாம்.

383. These three things, viz vigilance, learning, and bravery, should never be wanting in the ruler of a country.

ச. அறனிமுக்கா தல்லவை நீக்கி மறனிமுக்கா  
மான முடைய தரசு.

(பரி-ா.) எ-து,—தனக்கோதிய அறத்தின் வழுவாதொழுகி அறன் அல்லவை தன்னுட்டின்கண்ணும் நிகழாமற் கட்டந்து வீரத்தின் வழுவாத தாழ்வின்மையினை யுடையான் அரசன், எ-று.

அவ்வற்றமாவது ஒதல், வேட்டல், ஈதலென்னும் பொதுத்தொழிலிலும், படைக்கலம்பயிறல், பல்லுமிரோம்பல், பகைத்திறங்கெதறுதலென்னஞ்சிறப்புத்தொழிலிலும், வழுவாது நிற்றல். “மாண்டை-வறநெறி முதற்றே யரசின் கொற்றம்” என்பதனால் இவ்வற்றம் பொருட்குக் காரணமாதலநிக. அல்லவை கொலீ, களவு முதலாயின. குற்றமாய மானத்தினீக்குதற்கு மறனிமுக்காமானமென்றார்; அஃதாவது “வீறின்மையின் விளங்காமென மதவேழமூ மெறியா—னேறுண்டவர் நிகராயினும் பிறர்மிச்சிலென் நெறி யான்—மாறன்மையின் மறம்வாடுமென் நினோயாகையு மெறியா—ஞறன் மையின் முதியாகையு மெறியானமி ஒழுவன்.” எனவும் “அழியுகர் புறக் கொடை யயில்வே ஸோச்சான்” எனவுஞ்சொல்லப்படுவது. அரசு - அரசனாது தன்மை; அஃது உபசாரவழக்கால் அவன்றன்மே விண்றது.

(தெ-ப-ா.)—அறன் - (தனக்குச்சொல்லப்பட்ட) அறத்திலிருந்து, இமுக்காது - தவருதுநடந்து, அல்லவை - அறமல்லாதவைகளை [பாவங்களை], நீக்கி - (தனதுநாட்டிலும்) உண்டாகாமல்கடிந்து, மறன் - வீரத்திலிருந்து, இமுக்கா - தவருத, மானம் - மானத்தை, உடையது - உடையவன், அரசு - அரசனுவான்.

384. He is a king who, with manly modesty, swerves not from virtue, and refrains from vice.

#### ஞ. இயற்றலு மீட்டலுங் காத்தலுங் காத்தவுகுத்தலும் வல்ல தரசு.

(பரி - ளா.) எ-து,—தனக்குப் பொருள்கள் வரும்வழிகளை மேன்மே அள வாக்கலும், அங்கனம் வந்தவற்றை ஒருவழித்தொகுத்தலும், தொகுத்தவற்றைப் பிறர்கொள்ளாமற் காத்தலும், காத்தவற்றை அறம்பொருளின்பங்களின்பொருட்ட விடுத்தலும் வல்லவனே அரசன், எ-று.

ஸ்ட்டல், காத்தல், வகுத்தலென்றவற்றிற்கேற்ப இயற்றலென்பதற்குச் செயப்படுபொருள் வருவிக்கப்பட்டது. பொருள்களாவன மனி, பொன், நெல் முதலாயின. அவை வரும் வழிகளாவன பகைவாயழித்தலும், திறைகோடலும், தன்னுடு தலையளித்தலும் முதலாயின. பிறபொன்றது பகைவர், கள்வர், சுற்றத்தார், வினைசெயவார் முதலாயினர். கடவுளர், அந்தணர், வறியோரொன்றிவர்க்கும் புகழிற்குங் கொடுத்தலை அறப்பொருட்டாகவும், யானை, சூதிகா, படை, நாடு, அரணைன்றிவற்றிற்கும் பகையொடுக்கவிற் பிரிக்கப்படுவார்க்கும் தன்னிற் பிரிதவிற் கூட்டப்படுவார்க்குங் கொடுத்தலைப் பொருட்பொருட்டாகவும், மண்டபம், வாவி, செய்குன்று, இளமரக்கா முதலிய செய்தற்கும் ஜம்புலன்களான் நுகர்வனவற்றிற்குங் கொடுத்தலை இன்பப்பொருட்டாகவுங்கொள்க. இயற்றன்முதலிய தவருமற்செய்தல்அரிதாகவின், வல்லதென்றார். இவை நான்குபாட்டானும் மாட்சியே கூறப்பட்டது.

(தெ-ப-ா.)—இயற்றலும் - (தனக்குப்பொருள்கள் வரும் வழிகளை மேலுமேலும்) உண்டாக்கலும், ஸ்ட்டலும் - (அப்படி

வந்தவைகளை) ஓரிடத்தே சேர்த்தலும், காத்தலும் - (சேர்க்கப்பட்டவைகளைப் பிறர்கொள்ளாமல்) காத்தலும், காத்த-காக்கப்பட்டவைகளை, வசூத்தலும் - (அறம் பொரு வின்பங்களின் பொருட்டுச்) செலவுசெய்தலும், வல்லது - வல்லவன், அரசு - அரசு னவான்.

385. He is a king who is able to acquire (wealth), to lay it up, to guard, and to distribute it.

கூ. காட்சிக் கெளியன் கடுஞ்சொல்ல னல்லனேன் மீக்கூறு மன்ன னிலம்.

(பரி - ளா.) எ - து, - முறைவேண்டினார்க்குங் குறைவேண்டினார்க்குங் காண்டற்கெளியனும் யாவர்மாட்டுங் கடுஞ்சொல்ல னல்லழுமாயின் அம்மன்னனது னிலத்தை எல்லாநிலங்களினும் உயர்த்துக்கூறும் உலகம், எ-று.

முறைவேண்டினார்-வலியரான் நலிவெய்தினார். குறைவேண்டினார்-வறுமையுற்றிரந்தார். காண்டற்கெளிமையாவது பேரத்தாணிக்கண் அந்தணர் சான்றேர் உள்ளிட்டாரோடு செங்வியுடையனிருத்தல். கடுஞ்சொல் - கேள்வியினும் விணையினும் கடியவாய் சொல். னிலத்தை மீக்கூறு மெனவே, மன்னை மீக்கூறுதல் சொல்லவேண்டாவாயிற்று. மீக்கூறுதல் இவன் காக்கின்ற நாடு பசி பினி பகை முதலிய இன்றி யாவர்க்கும் பேரின்பங் தருதலின், தேவருலகினும் நன்றென்றல். உலகமென்னும் எழுவாய் வருவிக்கப்பட்டது.

(தெ - ப - ளா.)—மன்னன் - அரசன், காட்சிக்கு எளியன் - (வழக்கறிவிப்பவர்க்கும் குறை யிரப்பவர்க்கும்) கானுதற்கு எளி யவனுகி, கடுஞ்சொல்லன் அல்லனேல் - (யாவரிடத்தும்) கடிய சொல்லினன் அல்லாதவனுமாயிருந்தால், னிலம் - (அவனது) னிலத்தை, மீக்கூறும் - (உலகம் எல்லாநிலங்களினும்) உயர்த்திச்சொல்லும்.

386. The whole world will exalt the country of the king who is easy of access, and who is free from harsh language.

எ. இன்சொலா லீத்தவிக்க வல்லாற்குத் தன்சொலாற் றுங்கண் டனைத்திவ் வுலகு.

(பரி-ளா.) எ - து, - இனியசொல்லுடனே ஈதலைச்செய்து அளிக்க வல்ல அரசனுக்கு இவ்வுகைக் தன்புக்மோடு மேவித் தான் கருதிய அள விற்றும், எ-று.

இன்சொல் - கேள்வியினும் விணையினும் இனியவாய் சொல். ஈதல்-வேண்டுவார்க்கு வேண்டுவன கொடுத்தல். அளித்தல் - தன்பரிவாரத்தானும் பதைவரானும் நலிவுப்பாமற்காத்தல். இவை அரியவாகவின் வல்லாற்கென்றும், அவன் மன்முழுதும் ஆளுமாகவின் இவ்வுகைன்றுங் கூறி னார். கருதியஅளவிற்றுதல் - கருதியபொருளொல்லாஞ் சுரத்தல்.

(தெ - ப - ளா.)—இன்சொலால் - இனியசொல்லுடனே, ஈங்கு - கொடுத்து, அளிக்க - காக்க, வல்லாற்கு - வல்ல அரச னுக்கு, இவ்வுலகு - இவ்வுலகமானது, தன்சொலால் - தன் புக மோடுபொருந்தி, தான் கண்டது-அனைத்து - தான்விளைத்த அளவின தாரும்.

387. The world will praise and submit itself to the mind of the king who is able to give with affability, and to protect all who come to him.

அ. முறைசெய்து காப்பாற்று மன்னவன் மக்கட கிறையென்று வைக்கப் படும்.

(பரி-ளா.) எ-து,—தான் முறைசெய்து பிறர் நலியாமற் காத்தலை யுஞ் செய்யும் அரசன் பிறப்பான் மகனேயாயினும், செயலான் மக்கட்குக்கடவுளென்று வேறு வைக்கப்படும், எ-து.

முறை - அறதாலும் நீதிநாலுஞ் சொல்லும் நெறி. பிறவான்றது மேற்சொல்லியாகா. வேறுவைத்தல்-மக்களிற்பிரித்து உயர்த்துவைத்தல்.

(தெ-ப-ளா.)—முறை செய்து - (தான்) நீதிசெலுத்தி, காப்பாற்றும் - (பிறர்வருந்தாமல்) காத்தலுஞ்செய்யும், மன்னவன்-அரசன், (பிறப்பால்மனிதனேயாயினும்), மக்கட்கு - மனிதர்களுக்கு, இறைவன்று - (செயலினாலே) கடவுளென்று, வைக்கப் படும்-வைக்கப்படுவன்.

388. That king, will be esteemed a God among men, who performs his own duties, and protects (his subjects).

க. செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன் கவிகைக்கீழ்த் தங்கு மூலகு.

(பரி-ளா.) எ-து,—இடிக்குஞ் துணியாயினார் சொற்களைத் தன்செவி பொருதாகவும் விளைவுநோக்கிப் பொறுக்கும் பண்புடைய அரசனது குடை நிழற்கண்ணே தங்கும் உலகம், எ-று.

செவிகைப்ப வென்றதற்கேற்ப இடிக்குஞ்துணையென்பது வருவிக்கப் பட்டது. நாவின்புலத்தைச் செவிமேலேற்றிக் கைப்பவென்றார். பண்புடைமை - விசேடவுனர்வினானுதல். அறநீதிகளிற் றவரூமையின், மனமுழு துங் தானேயானுமென்பதாம்..

(தெ - ப - ளா.)—சொல் - (கண்டித்துப் புத்திசொல்லுங் துணியாயினவரது) சொற்களை, செவிகைப்ப - (தன்) செவி பொருதாகவும், பொறுக்கும் - (அவைகளின்பயணிக்குறித்துப்) பொறுக்கும், பண்புடை-குணமுடைய, வேந்தன் - அரசனது, கவிகைக்கீழ் - குடைநிழலின்கீழே, உலகு - உலகமானது, தங்கும்.

389. The whole world will dwell under the umbrella of the king, who can bear words that embitter the ear.

க0. கொடையளி செங்கோல் குடியோம்ப னன்கு முடையானும் வேந்தர்க் கொளி.

(பரி - ளா.) எ - து, — வேண்டுவோர்க்கு வேண்டுவேன கொடுத்தலும், யாவர்மாட்டுங் தலையளி செய்தலும், முறைசெய்தலும், தளர்ந்த குடிகளைப் பேண்டுமாகிய இங்நான்கு செயலையும் உடையவன் வேந்தர்க் கெல்லாம் விளக்காம், எ-று.

தலையளி - முகமலர்ந்தினியக்ரல். செவ்விய கோல்போறவின், செங்கோலெனப் பட்டது. குடியோம்பலென எடுத்துக் கூறினமையால், தளர்ச்சி பெற்றும்: அஃதாவது ஆறிலொன்றுய பொருட்டன்னையும் வறுமைங்கிய வழிக்கொள்ளல் வேண்டின் அவவாறுகோடலும், இழுத்தல் வேண்டின் இழுத்தலுமாம். சாதிமுழுதும் விளக்கவின், விளக்கென்றார். ஒளி-ஆகுபெயர். இவையைந்தபாட்டானும் மாட்சியும் பயனும் உடன் கூறப்பட்டன.

(தெ - ப - ளா.)—கொடை - (வேண்டுவோர்க்கு வேண்டுமவைகளைக்) கொடுத்தலும், அளி - (யாவரிடத்தும்) முகமலர்ந்து இன்சொற்சொல்லுதலும், செங்கோல் - முறைசெய்தலும், குடியோம்பல் - (தளர்ந்த) குடிகளைக்காத்தலும் (ஆகிய), நான்கும்-இங்நான்கு செயல்களையும், உடைடான் - உடையவன், வேந்தர்க்கு - அரசர்க்கெல்லாம், ஒளி-ஆம் - விளக்காம்.

390. He is the light of kings who has these four things, beneficence, benevolence, rectitude, and care for his people.

### சு0 - ம். அதி—கல்வி.

அஃதாவது அவ்வரசன் தான் கற்றற்குரிய நூல்களைக் கற்றல். அவையாவன அறநூலும், நீதிநூலும், யானை, குதிளா, தேர், படைக்கலமென் நிவந்தி ஊல்களும் முதலாயின. அரசன் அறிவுடைய நூயக்கால் தன்னு யிரக்கேயென்றி மன்னுயிரக்கும் பயன்படுத்தேனாக்கி, இஃதரசியலுள் வைக் கப்பட்டதாயினும், யாவர்க்கும் உறுதி பயத்தற் சிறப்புடைமையிற் பொதுப்படக் கூறுகின்றார். மேல் நூங்காமை கல்வியெனத் தோற்றுவாய் செய்த மாட்சியை விரித்துக் கூறுகின்றமையின், இஃதிறைமாட்சியின் பின் வைக்கப்பட்டது.

க. கற்க கசடறக் கற்பவை கற்றபி  
னிற்க வதற்குத் தக.

(பரி-ளா.) எ - து, — ஒருவன் கற்கப்படுநூல்களைப் பழுதறக் கற்க; அங்கனங்கற்றால் அக்கல்விக்குத்தக அவைசொல்லுகின்ற கெறிக்கண்ணே நிற்க, எ-று.

கற்பவை யென்றதனான், அறம்பொருள்ளின்பம் வீடென்னும் உறுதிப் பொருளுணர்த்துவன் அன்றிப் பிறபொரு ஞனர்த்துவன் சின்னுட்பல் பினிச் சிற்றறிவினர்க்கு ஆகாவென்பது பெற்றும், கசடறக்கற்றலாவது

விபரீத ஜயங்களை கீக்கி மெய்ப்பொருளை கல்லோர் பலருடனும் பலகா லும் பயிற்றல். விற்றலாவது இல்லாம்வழிக் “கருமமு முள்படாப் போக முங் துவ்வாத்—தருமமுங் தக்கார்க்கே செய்” தலினும், துறங்குமித் தவத்தான் மெய்யுணர்க்கு அவாவறுத்தலினும், வழுவாகை. சிறப்புடை மகற்காயிற் கற்றல்வேண்டு மென்பதூஉம், அவனுற் கற்கப்படுதூங்களும், அவற்றைக் கற்குமாறும், கற்றதனுற் பயனும் இதனுற் கூறப்பட்டன.

(தெ - ப - கா.)—கற்பவை - (இருவன்), கற்கப்படு நூல்களை, கசடு அற - பழுதற, கற்க - கற்கக்கடவன்; கற்ற பின் - (அப்படி) கற்றபின்பு, அதற்கு - அக்கல்விக்கு, தக - தகுதியாக, விற்க - (அவைகளால் சொல்லப்பட்ட வழியில்) விற்கக்கடவன்.

391. Let a man learn thoroughly whatever he may learn; and let his conduct be worthy of his learning.

---

உ. எண்ணென்ப வேலை யெழுத்தென்ப விவ்விரண்டுங் கண்ணென்ப வாழு முயிர்க்கு.

(பரி-கா.) எ-து,—அறியாதார் எண்ணென்று சொல்லுவனவும் மற்ற யெழுத்தென்று சொல்லுவனவும் ஆகிய கலைகள் இரண்டைன்யும் அறிந்தார் சிறப்புடை உயிர்கட்டுக் கண்ணென்று சொல்லுவர், எ-று.

எண்ணென்பது கணிதம் : அது கருவியுஞ் செய்கையுமென இருவகைப்படும்; அவை ஏரம்பழுதலிய நூல்களுட்காண்க. எழுத்தெனவே, அதனே பொறுத்தமையுடைய சொல்லும் அடங்கிறது. இவ்விருதிரமும், அறமுதற்பொருள்களைக் காண்டற்குக் கருவியாகவின், கண்ணெனப்பட்டன. அவை கருவியாதல் “ஆதிமுதலொழிய வல்லா தனவென்னி, னீதி வழுவா விலைமையவான்—மாதே, யறமார் பொருளின்பம் வீடென் நிவந்தின், நிறமாமோ வென்னிறந்தாற் செப்பு.” “எழுத்தறியத் தீரு மிழி தகைமை தீர்ந்தான், மொழித்திறத்தின் முட்டறுப்பா னகு—மொழித்திறத்தின், முட்டறுத்த நல்லோன் முதனுற் பொருளுணர்க்கு, கட்டறத்து வீடு பெறும்.” இவற்றைநிக. என்பவென்பவற்றுள், முன்னைய இரண்மே அஃறினைப் பன்மைப் பெயர் ; பின்னது உயர்தினைப் பன்மை விளை. அறியாதார் அறிந்தாரென்பன வருவிக்கப்பட்டன. சிறப்புடையி ரொன்றது மக்களுயிருள்ளும் உணர்வு மிகுதியுடையதனை. இதனுற் கற்கப்படுதூல்கட்டுக் கருவியாவனவும் அவற்றது இன்றியமையாமையுங் கூறப்பட்டன.

(தெ-ப-கா.)—எண்ணென்ப - (அறியாதவராலே) எண்ணென்று சொல்லப்படுவனவும், ஏனை எழுத்து என்ப-மற்றையெழுத்தென்று சொல்லப்படுவனவும் ஆகிய, இவ்விரண்டும் - இக்கலைகளின்டையும், வாழும் உயிர்க்கு-வாழ்தற்குரிய மளிதர்க்கு, கண்களாகும், என்ப-என்றுசொல்லுவர், (அறிந்தோர்).

392. Letters and numbers are the two eyes of man.

---

ஈ. கண்ணுடைய பொன்பவர் கற்றேர் முகத்திரண்டு  
புண்ணுடையர் கல்லா தவர்.

(பரி-ஈ.) எ - து, — கண்ணுடைய பொன்று உயர்த்துச் சொல்லப்படுவார் கற்றவரோ; மற்றைக் கல்லாதவர் முகத்தின்கண் இரண்டுபுண்ணுடையர், [கண்ணிலர்] எ-று.

தேயம் இடையிட்டவற்றையுங் காலம் இடையிட்டவற்றையுங் கானும் ஞானக்கண்ணுடைமையின் கற்றுகொக் கண்ணுடைய பொன்றும், அஃதின்றி நோய் முதலியவற்றுள் துன்பஞ்செய்யும் ஊனக்கண்ணே உடைமையிற் கல்லாதவரைப் புண்ணுடைய பொன்றுங் கூறினார். மேற்கண்ணமையுணரவின்ற ஊனக்கண்ணின் மெய்ம்மை கூறியவாற்றுன், பொருளுல் களையுங் கருவிறுால்களையுங் கற்றாது உயர்வும் கல்லாதாரது இழிவும் இதனாற் ரெகுத்துக் கூறப்பட்டன.

(தெ - ப - ஈ.)— கற்றேர் - கற்றவர், கண் உடையர் - கண் களையுடையவர், என்பவர் - என்று உயர்த்திச் சொல்லப்படுவர்; கல்லாதவர் - கற்காதவர், முகத்து - முகத்தினிடத்து, இரண்டு புண்ணுடையர் - இரண்டுபுண்களையுடையவராவர், [கண்ணிலார்.]

393. The learned are said to have eyes, but the unlearned have (merely) two sores in their face.

ச. உவப்பத் தலைக்கூடி யுள்ளப் பிரித  
லனைத்தே புலவர் தொழில்.

(பரி - ஈ.) எ-து, — யாவகாயும் அவர் உவக்குமாறு தலீப்பெய்து இனி இவ்வா யாம் எங்களங் கூடுதுமென நினையுமாறு நீங்குதலாகிய அத்தன்மைத்து கற்றறிந்தாரது தொழில், எ-று.

தாம் நல்வழியொழுகல் பிறர்க்குறுதி கூறலென்பன இரண்டுக் தொழிலென ஒன்று யடங்குதலின், அத்தன்மைத்தென்றார். அத்தன்மை - அப்பயனைத்தருந்தன்மை. நல்லொழுக்கங் காண்டலானும், தமக்கு மதுரமும் உறுதியுமாய கூற்றுகள் நிகழ் வெதிர்வுகளின் இன்பம் பயத்தலானும், கற்றார்மாட்டு எல்லாரும் அன்புடையராவ ஓன்பதாம். இதனாற் கற்றாரதுபரவு வகுத்துக் கூறப்பட்டது.

(தெ-ப-ஈ.)—புலவர் - கற்றறிந்தவரது, தொழில் - செயல், உவப்ப - (யாவரும்) மகிழும்படி, தலைக்கூடி - (அவ்வாச்) சேர்ந்து, உள்ள - (இனி இவ்வா நாம் எப்போது காண்போமென்று) நினைக்கும்படி, பிரிதல் - நீங்குதலாகிய, அனைத்து - அத்தன்மையை யுடையதாம்.

394. It is the part of the learned to give joy to those whom they meet, and on leaving, to make them think (Oh! when shall we meet them again).

ஈ. உடையார்மு னில்லார்போ லேக்கற்றுங் கற்றார்கடையோ கல்லா தவர்.

(பரி - ஈ.) எ - து, — பிற்றைக்லோமியாது கற்றல் நன்றாலான், செல்வர்முன் நல்கூர்ந்தார் சிற்குமாறுபோலத் தாழும் ஆசிரியர்முன் ஏக்கற்றுங்களுங் கற்றார் தலையாயினார் ; அங்கிலைக்கு நாணிக் கல்லாதவர் என்னான்றும் இழிந்தாரோயாவர், எ-று.

உடையார் இல்லாரான்பன் உலகவழக்கு. ஏக்கறுதல் - ஆசையாற் ரூழ்தல். கடையாரான்றதனான் அதன் மறுதலைப்பெயர் வருவிக்கப்பட்டது. பொய்யாயமானம் நோக்கி மெப்யாய கல்வியிழங்தார் பின்னெரு ஞான்றும் அறிவுடையராகாமையின், கடையாரேயென்றார். இதனாற் கற்றாரது உயர்வுங் கல்லாதாரது இழிவுங் கூறப்பட்டன.

(தெ - ப - ஈ.)— உடையார்முன் - செல்வர்முன்னே, இல்லார்போல் - வறியவர்போல், ஏக்கற்றும் - (தம்மாசிரியர்முன்) ஏக்கற்றுங்களும், கற்றார் - கற்றவர்கள், (உயர்ந்தவராவார்); கல்லாதவர் - (அங்கிலைக்கு நாணிக்) கற்காதவர், கடையாரே - (எப்போதும்) இழிந்தவரோ யாவர்.

395. The unlearned are inferior to the learned, before whom they stand begging, as the destitute before the wealthy.

**கு. தொட்டனைத் தூறு மணற்கேணி மாந்தர்க்குக்  
கற்றனைத் தூறு மறிவு.**

(பரி - ஈ.) எ - து, — மணவின்கட்கேணி தோண்டிய அளவிற்றுக் கூறும்; அதுபோல மக்கட் கறிவு கற்ற அளவிற்றுக் கூறும், எ-று.

ஈண்டுக் கேணியென்றது அதன்கண் நீகா. அளவிற்றுகவென்றது அதனைவுஞ்செல்ல வென்றவாறு. சிறிதுகற்றதுணையான் அமையாது மேன் மேற் கற்றல்வேண்டு மென்பதாம். இஃது ஊழ் மாறுகொள்ளா வழி யாகவின், மேலுண்மையறிவே மிகுமென்றதனேடு மலையாமையறிக்.

(தெ-ப-ஈ.)— மணவி - மணவினிடத்தே, கேணி - கேணி யானது, தொட்ட அனைத்து-தோண்டிய அளவினதாக, ஊறும்-சரக்கும்; (அதுபோல்), அறிவு - (மனிதருக்கு) அறிவானது, கற்ற அனைத்து - கற்ற அளவினதாக, ஊறும் - சரக்கும்.

396. Water will flow from a well in the sand in proportion to the depth to which it is dug, and knowledge will flow from a man in proportion to his learning.

**எ. யாதானு நாடாமா ஓராமா வென்னெருவன்  
சாந்துணையுங் கல்லாத வாறு.**

(பரி - ஈ.) எ - து, — கற்றவனுக்குத் தன்னுடுக் கூறுமேயன்றி யாதானு மொருநாடும் நாடாம், யாதானுமோருரும் ஊராம் ; இங்கன மாயின் ஒருவன் தானிறக்குமளவுங் கல்லாது கழிக்கின்றது என்கருதி, எ-று.

உயிரோடுசேறவிற் சாந்துணையுமென்றார். பிறர்காடுகளும் ஊர்களுங் தமபோல உற்றுப் பொருட்கொடையும் பூசையும் உவங்கு செய்தற் கேது

வாகவின்கல்விபோலச் சிறந்தது பிறிதில்லை, அதனையே எப்பொழுதுஞ் சேய்கவென்பதாம்.

(தெ-ப-ஸா.)—யாது ஆனும - (கற்றவனுக்குத் தன்னுடும் ஊருமேபல்லாமல்) யாதாயினுமொருநாடும், நாடு ஆம் - தன் னாடாம், (யாதுஆனும) - யாதாயினு மோருரும், ஊர் ஆம் - தன் னாராம்; (அப்படியிருக்க ஒருவன்), சாம்துணையும் - இறக்கு மளவும், கல்லாத ஆறு - கல்லாமற்கழிகின்றது, என் - யாது?

397. How is it that any one can remain without learning, even to his death, when (to the learned man) every country is his own (country) and every town his own (town)?

அ. ஒருமைக்கட்டான்கற்ற கல்வி யொருவற் கெழுமையு மேமாப் புடைத்து.

(பரி-ஸா.) எ-து,—ஒருவனுக்குத் தானேரு பிறப்பின்கண்கற்ற கல்வி எழுபிறப்பினுஞ் சென்று உதவுதலையுடைத்து, எ-று.

விணகள்போல உயிரின்கட்கிடங்கு அது புக்கழிப் புகுமாகவின், எழு மையு மேமாப் புடைத்தென்றார். எழுமை மேலே கூறப்பட்டது. உதவு தல் - நன்னெறிக்கண் உய்த்தல்.

(தெ-ப-ஸா.)—ஒருவற்கு-ஒருவனுக்கு, தான்—, ஒருமைக்கண் - ஒருபிறப்பில், கற்றகல்வி - கற்றகல்வியானது, எழுமை யும் - ஏழுபிறப்புகளிலும், ஏமாப்பு - போய் உதவுதலை, உடைத்து - உடையதாகும்.

398. The learning, which a man has acquired in one birth, will yield him pleasure during seven births.

கூ. தாமின் புறுவ துலகின் புறக்கண்டு  
காமுறுவர் கற்றறிந் தார்.

(பரி-ஸா.) எ-து,—தாமின்புறுதல்க்கு ஏதவாகிய கல்விக்கு உலகமின் புறுதலால் அச்சிறப்பு நோக்கிக் கற்றறிந்தார் பின்னும் அதனையே விரும்புவர், எ-று.

தாம் இன்புறுதலாவது நிகழ்வின்கட்ட சோற்பொருள்களின் சுவை நுகர்வானும், புகழ் பொருள் பூசை பெறுதலானும், எதிர்வின்கண் அறம் வீடு பயத்தலானும், அதனால் இடையாறுத் இன்பமெய்துதல். உலகின் புறுதலாவது இம்மிக்காரோடு தலைப்பெய்து அறியாதன வெல்லாம் அறி யப்பெற்றேமென்றும், யாண்டு பலவாக நகாயிலமாயினேமென்றும் உத்ததல். செல்வமாயின், ஈட்டல் காத்தல் இழுத்தலென்றிவற்றாற் றன்புறுதலும் பல்லாயும் பகையாக்கலும் உடைத்தென அறிந்து அதனைக் காமுறுமையிற் கற்றறிந்தாளென்றும், சரும்பு அயிறற்குக் கூலிபோலத் தாமின்புறுதல்க்கு உலகின்புறுதல் பிறவாற்றுன் இன்மையின் அதனையே காமுறுவாளனுங் கூறினார்.

(தெ-ப-ஸா.)—தாம் - தாங்கள், இன்புறுவது - இன்பமடைத்தற்கு ஏதுவாகிய கல்விக்கு, உலகு - உலகமானது, இன்ப

உற - இன்பமடைய, கண்டு - (அச்சிறப்பு) நோக்கி, கற்றுஅறிந்தார் - (நூல்களைக்) கற்றறிந்தவர்கள், காழுறவர் - (பின்னும் அதன்யே) விரும்புவார்.

399. The learned will long (for more learning), when they see that while it gives pleasure to themselves, the world also derives pleasure from it.

கா. கேட்டில் விழுச்செல்வங் கல்வி யொருவற்கு மாடல்ல மற்றை யவை.

(பரி-ஈ.) எ-து,—ஒருவனுக்கு அழிவில்லாத சீரிய செல்வமாவது கல்வி; அஃதொழிந்த மனியும் பொன்னுமுதலாயின செல்வமல்ல, எ-று.

அழிவின்மையாவது தாயத்தார், கள்வர், வலியர், அரசுளை நிவராத் கொள்ளப்படாமையும், வழிபட்டார்க்குக் கொடுத்துழிக்குறையாமை யுமாம். சீர்மை-தக்கார்கண்ணே நிற்றல். மனி பொன் முதலியவற்றிற்கு இவ்விரண்டும் இன்மையின், அவற்றை மாடல்லவென்றார். இவையைங்கு பாட்டானுங் கல்வியது சிறப்புக் கூறப்பட்டது.

(தெ-ப-ஈ.)—ஒருவற்கு - ஒருவனுக்கு, கேடு இல் - அழிவில்லாத, விழுச்செல்வம் - சிறப்பாகிய செல்வமாவது, கல்வி - வித்தையாகும், மற்றை யவை - அது நீங்கலாகிய மனியும் பொன்னும் முதலான செல்வம், மாடுஅல்ல - செல்வமல்ல.

400. Learning is the true imperishable riches; all other things are not riches.

சாக - ம். அதி—கல்லாமை,

அஃதாவது கற்றலைச்செய்யாமை; என்றது அதனின் ஆய இழிபினை. கல்விச்சிறப்பு மேல் விதிமுகத்தாற் கூறியதுணையான் முற்றுப்பெற்றை நோக்கி, எதிர்மறை முகத்தானுங் கூறுகின்றதாகவின், இது கல்வியின் பின் வைக்கப்பட்டது.

க. அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய நூலின்றிக் கோட்டி கொள்ள.

(பரி-ஈ.) எ-து,—அரங்கினை யிழையாது வட்டாடினாற் போலும் தான் நிரம்புதற் கேதுவாகிய நூல்களைக்கல்லாது ஒருவன் அவையின்கண் ஒன்றனைச் சொல்லுதல், எ-று.

அரங்கு - வகுத்ததானம். வட்டாடல் - உண்டையுருட்டல். இவை “கட்டளை யன்ன வட்டரங் கிழைத்துக்கல்லாச் சிறுஅர் கெல்லிவட்டாடும்” என்பதனுனரிக. நிரம்புதல் அறியவேண்டுவன வெல்லாமறிதல். கோட்டி யென்பது ஈண்டாகுபெயர். “புல்லா வெழுத்திற் பொருளில் வறுங் கோட்டி” என்புழிப்போல. சொல்லும் பொருளும் நெறிப்படா வென்பதாம்.

(தெ-ப-ா.)—நிரம்பிய - (தான்) நிரம்புதற்கு ஏதுவாகிய, நூல் - நூல்களை, இன்றி - இல்லாமல், கோட்டி கொள் - (ஒருவன்) சபையின்கண் ஒன்றைச் சொல்லுதல், அரங்கு - வகுக்குமிடம், இன்றி - இல்லாமல், வட்டுஆடியற்று - உண்டையுருட்டியதுபோலும்.

401. To speak in an assembly (of the learned) without fullness of knowledge, is like playing at chess (on a board) without squares.

२. கல்லாதான் சொற்கா முறுதன் முலையிரண்டு  
மில்லாதாள் பெண்காமுற் றற்று.

(பரி - ளா.) எ-து,—கல்வியில்லாதா னெருவன் அவையின்கண் ஒன்றுசொல்லுதலை அவாவதல் இயல்பாகவே முலையிரண்டும் இல்லாதா ளொருத்தி பெண்மையை அவாவினாற் போலும், எ-று.

இனைத்தென அறிந்த சினையாகவின், தொகையொடு முற்றும்மை கொத்தார். சிறிதும் இல்லாதா ளென்பதாம். அவாவியவழிக் கடைபோகாது, போகினும் நகை வினாக்கு மென்பதாயிற்று.

(தெ-ப-ா.)—கல்லாதான் - கல்வியில்லாதவ னெருவன், சொல் - (சபையினிடத்து ஒன்று) சொல்லுதலை, காமுறுதல்-வேண்டுதல், முலையிரண்டும் - இரண்டுமூலைகளும், இல்லாதாள்-இல்லாதவலொருத்தி, பெண்-பெண்மையை, காமுற்றுதுஅற்றுவேண்டுவதுபோலும்.

402. The desire of the unlearned to speak (in an assembly), is like a woman without breasts desiring (the enjoyment of) woman-hood.

३. கல்லா தவரு நனிகல்லர் கற்றூர்முற்  
சொல்லா திருக்கப் பெறின்.

(பரி - ளா.) எ - து,—கல்லாதாரும் மிகநல்லராவர் தாமே தம்மையறிந்து கற்றூர் அவையின்கண் ஒன்றனையுஞ் சொல்லாதிருத்தல் கூடுமாயின், எ-று.

உம்மை இழிவசிறப்பும்மை. தம்மைத்தாம் அறியாமையின் அது கூடாதென்பார் பெறினென்றும், கூடின் ஆண்டுத் தம்மை வெளிப்படுத்தாமையானும், பின் கல்வியை விரும்புவராகலானும் நனிகல்லொன்றுங் கூறினார். இவை மூன்றுபாட்டாறுங் கல்லாதார் அவைக்கட் சொல்லுதற் குரியர் அன்மை கூறப்பட்டது.

(தெ-ப-ா.)—கற்றூர்முன் - (தாமே தம்மை அறிந்து) கற்றேரூர் சபையின்கண், சொல்லாதிருக்க - (யாதொன்றையும்) பேசாதிருக்க, பெறின் - பெறுவராயின், கல்லாதவரும் - கற்றிலாதவரும், நனிகல்லர் - மிகவும் நல்லவராவார்.

403. The unlearned also are very excellent men, if they know how to keep silence before the learned.

ச. கல்லாதா னெட்பங் கழியன்ற ரூயினும்  
கொள்ளா ரஹிவடையார்.

(பரி-ஈ.) எ-து, — கல்லாதவனது ஒன்மை ஒரோவழி மிக நன்றா யிருப்பினும் அறிவுடையார் அதனை ஒன்மையாகக் கொள்ளார், எ-து.

ஒன்மை - அறிவுடைமை. அது நன்றாகாது; ஆயிற்றுயினும் நீர்மே வெறுத்துப் போல்வதோர் விழுக்காடாகவின், நிலைபெற்ற நாலறிவுடையார் அதனை மதியாகொண்பதாம்.

(தெ-ப-ஈ.)—கல்லாதான் - கற்காதவனது, ஒட்பம் - அறி வுடைமையானது, கழியன்ற ஆயினும் - (ஒரோவிடத்தே) மிக நன்றாயிருப்பினும், அறிவுடையார் - அறிவுடையவர், கொள்ளார் - (அதனை அறிவுடைமையாகக்) கொள்ளார்.

**404.** Although the natural knowledge of an unlearned man may be very good, the wise will not accept for true knowledge.

---

ஞ. கல்லா வொருவன் றகைமை தலைப்பெய்து  
சொல்லாடச் சோர்வு படும்.

(பரி-ஈ.) எ-து, — நூல்களைக் கல்லாதவொருவன் யான் அறிவுடையேனெனத் தன்னை மதிக்கும் மதிப்பு அவற்றைக் கற்றவன் கண்டு உரையாடக் கெடும், எ-து.

கற்றவனென்பது வருவிக்கப்பட்டது. யாதானுமோர் வார்த்தை சொல்லுங்குண்ணுமே விற்பது, சொல்லியவழி வழுப்புதெலின், அழிந்து விடுமென்பதாம். இவை யிரண்டு பாட்டானுங் கல்லாதாரது இயற்கையறிவின் குற்றங்கூறப்பட்டது.

(தெ - ப - ஈ.)—கல்லாஒருவன் - (நூல்களைக்) கற்காத வொருவன், தகைமை-(அறிவுடையேனன்று தன்னைமதிக்கும்) மதிப்பானது, தலைப்பெய்து - (அவைகளைக்கற்றவன்) கண்டு, சொல்லாட - பேச, சோர்வுபடும் - கெடும்.

**405.** The self-conceit of an unlearned man will fade away, as soon as he speaks in an assembly (of the learned).

---

கூ. உள்ளொன்று மாத்திரைய ரல்லாற் பயவாக் களரணையர் கல்லா தவர்.

(பரி-ஈ.) எ - து, — கல்லாதவர் காணப்படுதலான் இலரல்லர் உள்ளொன்று சிலர்சொல்லு மளவினராதல் அன்றித் தமக்கும் பிறர்க்கும் பயன் படாமையால் விளையாத களர்கிலத்தோ டொப்பர், எ-து.

களர் தானும் பேணற்பா டழிந்து உயிர்கட்கும் உணவுறுதலிய உதவாததுபோலத் தாழும் நன்கு மதிக்கற்பாடுமின்து பிறர்க்கும் அறிவு முதலிய உதவா கொண்பதாம். இதனாற் கல்லாதாரது பயன்படாமை கூறப்பட்டது.

(தெ-ப-ா.)—கல்லாதவர் - கற்றிலாதவர், (காணப்பட்டுக் கொண்டிருக்கையால்), உள்ளன்னும் - உள்ளவரென்று (சில ராலே) சொல்லப்படும், மாத்திரையர் அல்லால் - அளவினராதல் அல்லாமல், (தமக்கும் பிறர்க்கும்பயன்படாமையால்), பயவாகளர் அனையர் - விளையாத களர்நிலத்தோடு ஒப்பாவார்.

406. The unlearned are like worthless barren land: all that can be said of them is, that they exist.

---

எ. நுண்மா ஆழைபுல மில்லா எனழினல  
மண்மாண் புனைபாவை யற்று.

(பரி-ா.) எ-து,—நுண்ணிதாய் மாட்சிமைப் பட்டுப் பலதூல்களி னஞ்சென்ற அறி விலாதவனுடைய எழுச்சியும் அழகும் சுதையான் மாட்சிமைப்படப் புனைந்த பாவையுடைய எழுச்சியும் அழகும் போலும், எ-து.

அறிவிற்கு மாட்சிமையாவது பொருள்களைக் கடிதிற்காண்டலும் மறவாமையும் முதலாயின. பாவை ஆகுபெயர். “உருவின் மிக்கதோ ருடம் பது பெறுதலுமரிது” ஆகலான் எழினலங்களும் ஓர்பயனேயெனினும், நூலறி வில்லவழிச் சிறப்பில் வென்பதாம். இதனான் அவர் வடிவழகாற் பயனின்மை கூறப்பட்டது.

(தெ-ப-ா.)—நுண் - நுட்பமாகி, மாண் - மாட்சிமைப் பட்டு, துழை - (பலதூல்களிலும்) சென்ற, புலம் - அறிவை, இல்லான் - இல்லாதவனது, எழில் - எழுச்சியும், நலம் - அழகும், மண் - சுண்ணச்சாந்தினுலே, மாண் - மாட்சிமைப்பட, புனை - அலங்கரிக்கப்பட்ட, பாவைஅற்று - பாவையினது எழுச்சியும் அழகும்போலும்.

407. The beauty and goodness of one who is destitute of knowledge gained by the study of great and exquisite works, is like (the beauty and goodness) of a painted earthen doll.

---

அ. நல்லார்கட் பட்ட வறுமையி னின்னுதே  
கல்லார்கட் பட்ட திரு.

(பரி-ா.) எ - து,—கற்றார்மாட்டுகின்ற வறுமையினும் இன்னுது கல்லாதார்மாட்டு கின்ற செல்வம், எ-து.

இதிவசிறப்பும்மை விகாரத்தாற் கூறக்கது. தத்தவிலையின் அன்றி மாறி நிற்றலான் தாமிடுக்கட்டபடுதலும் உலகிற்குத் துண்பஞ்ச செய்தலும் இரண்டற்கும் ஒக்குமாயினும், திருக் கல்லாராக்கெடுக்க, வறுமை நல்லாராக்கெடாது நிற்றலான், வறுமையினுங் திரு இன்னுதென்றார். இதனால் அவர் திருவின் குற்றங் கூறப்பட்டது.

(தெ-ப-ா.)—கல்லார்கண் - கல்லாதவரிடத்து, பட்ட-உண்டாகிய, திரு - செல்வமானது, நல்லார்கண் - கற்றவரிடத்து,

பட்ட - உண்டாகிய, வறுமையின் - தரித்திரத்தினும், இன் ஞேத - துன்பங்க் செய்வதேயாகும்.

**408.** Wealth, gained by the unlearned, will give more sorrow than the poverty which may come upon the learned.

கூ. மேற்பிறந்தா ராயினுங் கல்லாதார் கீழ்ப்பிறந்துங் கற்று ரணைத்திலர் பாடு.

(பரி-ஞ.) எ-து,—கல்லாதார் உயர்ந்த சாதிக்கட் பிறந்தார் ஆயினும் தாழ்ந்தசாதிக்கட் பிறந்துவைத்துங் கற்றுரது பெருமை அளவிற்றுய பெருமை யிலர், எ-று.

உடலோடொழியுஞ் சாதியுயர்ச்சியினும் உயிரோடு செல்லுங் கல்வியுயர்ச்சி சிறப்புடைத் தென்பதாம். இதனால் அவர் சாதியுயர்ச்சியாற் பயனின்மை கூறப்பட்டது.

(தெ-ப-ஞ.)—கல்லாதார் - கற்றிலாதவர், மேற்பிறந்தார் ஆயினும் - உயர்ந்தசாதியிற் பிறந்தா ராயினும், கீழ்ப்பிறந்தும்-தாழ்ந்தசாதியிற் பிறந்திருந்தும், கற்றுர் அனைத்து - கற்றவரது பெருமையளவினதாகிய, பாடு - பெருமையை, இலர் - உடையவ ராகார்.

**409.** The unlearned, though born in a high caste, are not equal in dignity to the learned, though they may have been born in a low caste.

கா. விலங்கொடு மக்க எனைய ரிலங்குநால் கற்றுரோ டேனை யவர்.

(பரி-ஞ.) எ-து,—விலங்கோடு நோக்க மக்கள் எத்துணை நன்மையுடையர் அத்துணைத்திமையுடையர் விளங்கியதாலைக் கற்றுரோடு நோக்கக் கல்லாதவர், எ-று.

இலங்கு நூலென்பது சாதியொருமைப்பெயர். விளங்குதல்-மேம்படுதல். விலங்கின் மக்கட் கேற்றமாய உணர்வுமிகுதி கானப்படுவது கற்றுர் கண்ணேயாகவின், கல்லாதாரும் அவரும் ஒத்தபிறப்பினரல்லவொன்பதாம். மயக்கங்கிரனிறை. இதனால் அவர் மக்கட்பிறப்பாற் பயனென்தாமை கூறப்பட்டது.

(தெ-ப-ஞ.)—இலங்குநால் - விளங்கியதாலை, கற்றுரோடு-கற்றவருடன், எனையவர் - கல்லாதவர், விலங்கொடு - மிருகங்களுடன், மக்கள் அனையர் - மனிதரை ஒப்பாவர்.

**410.** As beasts by the side of men, so are other men by the side of those who are learned in celebrated works.

சுட-ம். அதி-கேள்வி.

அஃதாவது கேட்கப்படும் நூற்பொருள்களைக் கற்றறிந்தார் கூறக்கேட்டல். கற்றவழி அதனின் ஆய அறிவை வலியுறுத்தலானும், கல்லாதவழியும் அதனை உண்டாக்குதலானும், இது கல்வி கல்லாமைகளின்பின் வைக்கப்பட்டது.

க. செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வ மச்செல்வஞ் செல்வத்து எல்லாங் தலை.

(பரி-நா.) எ-து,—ஒருவற்குச் சிறப்புடைய செல்வமாவது செவியான் வருஞ்செல்வம். அச்செல்வம் பிறசெல்வங்க எல்லாவற்றினுங் தலையாகலான், எ-று.

செவியான் வருஞ்செல்வம் - கேள்வியான் எல்லாப்பொருளையு மறிதல். பிறசெல்வங்கள் பொருளான் வருவன ; அவை விலையா ஆகலானும், துண்பவிளைவின ஆகலானும், இது தலையாயிற்று. அவற்றை ஒழித்து இதனேயே செய்கவென்பது குறிப்பெச்சம்.

(தெ-ப-நா.)—செல்வத்துள் செல்வம் - (ஒருவனுக்குச்) சிறப்புடைய செல்வமாவது, செவிச் செல்வம்-செவியால்வருஞ்செல்வமாம், அச்செல்வம் - அந்தச் செவிச்செல்வமானது, செல்வத்துள்எல்லாம் - பிறசெல்வங்களெல்லாவற்றினும், தலை-தலையையாம் (ஆதலால்).

411. Wealth (gained) by the ear is wealth of wealth ; that wealth is the chief of all wealth.

உ. செவிக்குண வில்லாத போழ்து சிறிது வயிற்றுக்கு மீயப் படும்.

(பரி-நா.) எ-து,—செவிக்குணவாகிய கேள்வி யில்லாத பொழுது வயிற்றுக்குஞ் சிறிதனவு இடப்படும், எ-று.

சுவையிகுதியும் பிறப்யத்தலும் உடைய கேள்வியுள்ளபொழுது வெறுக்கப்படுதலான் இல்லாத போழ்தென்றும், பெரிதாயவழித் தேடற்றுன் பமேயன்றி நோயுங் காமமும் பெருகுதலாற் சிறிதென்றும், அதுதானும் பின்னிருந்து கேட்டற் பொருட்டாகலான் ஈயப்படுமென்றுங் கூறினார். ஈல் வயிற்றது இழிவதோன்றின்றது. இவையிரண்டு பாட்டானும் கேள்வியது சிறப்புக் கூறப்பட்டது.

(தெ-ப-நா.)—செவிக்கு - காதுக்கு, உணவு - உணவாகிய கேள்வியானது, இல்லாதபோழ்து - இல்லாதகாலத்து, வயிற்றுக்கும் - வயிற்றினுக்கும், சிறிது - சிறிதனவு, ஈயப்படும் - இடப்படும்.

412. When there is no food for the ear, give a little also to the stomach.

ஏ. செவியுணவிற் கேள்வி யுடையா ரவியுணவி னன்றாரோ டொப்பர் ஸிலத்து.

(பரி-நா.) எ-து,—செவியுணவாகிய கேள்வியினையுடையார் ஸிலத்தின்கண்ணராயினும், அவியுணவினையுடைய தேவரோடொப்பர், எ-று.

செவியுணவு - செவியாலுண்ணலுமெனவு. அல்வழிக்கண்வந்த இன்சாரியைது எகரம் வலிந்து ஸில்லது. அவியாகியவுணவு தேவர்க்கு வேள்

வித்தியிற்கொடுப்பன. அறிவான் நிறைந்தமையான் ஆன்றுள்ளதும், துன் பமரியானமையாற் தேவரோ பொடுப்பான்றும் கூறினார். இதனால் அதனை யுடையாரது சிறப்புக் கூறப்பட்டது.

(தெ-ப-ா.)—செவிஉணவின்-செவியுணவாகிய, கேள்வி-கேள்வியை, உடையார் - உடையவர், நிலத்து - பூமியிலிருக்கி னும், அவிஉணவின் - அவியாகிய வுணவிலையுடைய, ஆன்று ரோடு - தேவரோடு, ஒப்பர் - ஒப்பாவார்.

413. Those who in this world enjoy instruction which is the food of the ear, are equal to the Gods, who enjoy the food of the sacrifices.

ச. கற்றில னுயினுங் கேட்க வஃபொருவற்  
கொற்கத்தி னாற்றுங் துணை.

(பரி-ா.) எ-து,—உறுதி நூல்களைத்தான் கற்றிலனுயினும், அவற் றின்பொருள்களைக் கற்றறிந்தார் சொல்லக்கேட்க. அக்கேள்வி ஒருவனுக் குத் தளர்ச்சிவந்துழிப் பற்றுக் கோடாந் துணையாகலான், எ-று.

உம்மை கற்கவேண்டுமென்பதுபட நின்றது. தளர்ச்சி-வறுமையான் ஆதல் அறிவின்மையான் ஆதல் இடுக்கட்டடுழி மனந்தளர்தல். அதனைக் கேள்வியின் ஆய அறிவுநீக்குமாகவின், ஊற்றுங்துணையென்றார். ஊன்றை னனு மாகுபெயரின் னகரம் திரிந்து நின்றது.

(தெ - ப - ா.)—கற்றிலன் ஆயினும் - (உறுதிநூல்களைத்தான்) கல்லானுயினும், கேட்க - (அவைகளின் பொருள்களைக் கற்றுரசொல்லக்)கேட்கக்கடவன்; அஃது - அக்கேள்வியானது, ஒருவற்கு - ஒருவனுக்கு, ஒற்கத்தின் - தளர்ச்சிவந்துவிடத்து, ஊன்று ஆம்துணை - பற்றுக்கோடாந்துணையாம், (ஆதலால்).

414. Although a man be without learning, let him listen (to the teaching of the learned); that will be to him a staff in adversity.

ஞ. இழுக்க உடையுழி பூற்றுக்கோ லற்றே  
யொழுக்க முடையார்வாய்ச் சொல்

(பரி - ா.) எ - து,—வழக்குதலையுடைய சேற்றுநிலத்து இயங்கு வார்க்கு ஊன்றுகோல்போலுதவும் காவற்சாகாடு கைப்பார்க்கு ஒழுக்க முடையார் வாயிற்சொற்கள், எ-று.

அவாய்நிலையான் வந்த உவமையடையாற் பொருளாடை வருவிக்கப் பட்டது. ஊற்றுகிய கோல்போ லுதவுதல்-தளர்ந்துழி அதனை நீக்குதல். கல்வியுடையாலும் ஒழுக்கமில்லாதார் அறிவிலராகவின், அவர்வாய்ச் சொற் கேட்கப்படாதென்பது தோன்ற ஒழுக்கமுடையார் வாய்ச்சொல் வென்றார். வாயென்பது தீச்சொலறியாமையாகிய சிறப்புணர் நின்றது. அவற்றைக் கேட்கவென்பது குறிப்பெச்சம்.

(தெ-ப-ா.)—ஒழுக்கம் உடையார் - (அரசனுக்கு) நன்ன டைக்கையுடையவரது, வாய்ச்சொல் - வாயிற்பிறக்குஞ்சொல்,

இழுக்கல் உடையுழி - வழுக்குதலையுடைய சேற்றுவிலத்தில், ஊன்றுகோல் அற்றே - ஊன்றுகோலேபோ அதவும்.

**415.** The words of the good are like a staff in a slippery place.

ஈ. எனைத்தானு நல்லவை கேட்க வைனைத்தானு  
மான்ற பெருமை தரும்.

(பரி-ஈ.) எ-து,-ஒருவன் சிறிதாயினும் உறுதிப் பொருள்களைக் கேட்க, அக்கேள்வி அந்துணையாயினும் நிறைந்த பெருமையைத் தரும் ஆகலான், எ-று.

எனைத்து அனைத்து என்பன கேட்கும் பொருண்மேலுங் காலத்தின் மேலும் நின்றன. அக்கேள்வி மிழைத்துளிபோல வந்தீண்டி எல்லா அறிவு களையும் உள்வாக்கவின், சிறிதென்று இகழுந்கவென்பதாம்.

(தெ-ப-ஈ.)—நல்லவை - (ஒருவன்) உறுதிப் பொருள்களில், எனைத்துஆனும் - எவ்வளவு சிறிதாயினும், கேட்க-கேட்கக்கடவன்; (அக்கேள்வியானது) அனைத்துஆனும் - அவ்வளவினாலும், ஆன்றபெருமை - நிறைந்தபெருமையை, தரும்-கொடுக்கும் (ஆதலால்).

**416.** Let a man listen, never so little, to good (instruction), [even] that will bring him great dignity.

ஈ. பிழைத்துணர்ந்தும் பேதைமை சொல்லா ரிழைத்துண  
தீண்டிய கேள்வி யவர். [ரங்]

(பரி-ஈ.) எ-து,-பிறழ வனர்ந்தவழியும், தமக்குப் பேதைமை பயக்குஞ் சொற்களைச் சொல்லார். பொருள்களைத் தாழும் நுண்ணிதாக ஆராய்ந்தறிந்து அதன்மேலும் ஈண்டிய கேள்வியினையுடையார், எ-று.

பிழைப்பவென்பது திரிந்துவிண்றது. பேதைமை—ஆகுபெயர். ஈண் டுதல் - பலவாற்றுன் வந்து நிறைதல். பொருள்களின் மெய்ம்மையைத் தாழும் அறிந்து அறிந்தாரோடு ஒட்பிப்பதுஞ் செய்தார் தாமதகுணத்தான் மயக்கினராயினும், அவ்வாற்றல்து சொல்லாரோன்பதாம். இவைநான்கு பாட்டானுங் கேட்டார்க்கு வரு நன்மை கூறப்பட்டது.

(தெ-ப-ஈ.)—இழைத்துஉணர்ந்து - (பொருள்களை) நட்பமாக ஆராய்ந்தறிந்து, ஈண்டிய - (அதன்மேலும்) நிறைந்த, கேள்வியவர் - கேள்வியையுடையவர், பிழைத்து உணர்ந்தும்-பிழைபட அறிந்தவிடத்தும், பேதைமை - (தமக்கு) அறியாமையைத்தருஞ் சொற்களை, சொல்லார் - சொல்லமாட்டார்.

**417.** Not even when they have imperfectly understood (a matter), will those men speak foolishly, who have profoundly studied, and diligently listened (to instruction).

அ. கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியாற் ரேட்கப் படாத செவி.

(பரி-ஞ.) எ-து,—தம்புலமாய ஒசைமாத்திரத்தைக் கேட்குமாயிருஞ் செவிடாங் தன்மையவேயாம், கேள்வியால் தொளைக்கப்படாத செவிகள், எ-று.

ஏகாரம் தேற்றத்தின்கணவந்தது. ஒசைமாத்திரத்தான் உறுதியெய்தாமையின் கேளாத் தகையவென்றும், மனத்தின்கண் நூற்பொருள்நுழைத்திரு வழியாக்கிலிற் கேள்வியைக் கருவியாக்கியுங் கூறினார். பழையதொளை தொளை அன்றென்பதாம்.

(தெ-ப-ஞ.)—கேள்வியால் - கேள்விகளால், தோட்கப் படாத - தொளைக்கப்படாத, செவி - காதுகள், கேட்பினும் - (தமக்குரிய ஒசையைக்) கேட்குமாயினும், கேளாத்தகையவே - செவிடாங் தன்மையினவேயாம்.

418. The ear which has not been bored by instruction, although it hears, is deaf.

க. நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய வாயின ராத லரிது.

(பரி-ஞ.) எ-து,—நுண்ணிதாகிய கேள்வியுடையர் அல்லாதார் பணிந்த மொழியின்யுடையராதல் கூடாது, எ-று.

கேட்கப்படுகின்ற பொருளினது நுண்மை கேள்விமே லேற்றப்பட்டது. வாய் ஆகுபெயர். பணிந்தமொழி பணிவைப் புலப்படுத்திய மொழி. கேளாதார் உணர்வின்மையாற் றம்மைவியந்து கூறுவரொன்பதாம். அல்லாலென்பதாம் பாடம்.

(தெ-ப-ஞ.)—நுணங்கிய - துட்பமாகிய, கேள்வியர் அல்லார் - கேள்வியை யுடையவரல்லாதவர், வணங்கிய - வணக்கத்தைக்காட்டுகிற, வாயினர் ஆதல் - சொல்லியுடையவராகுதல், அரிது - கூடாது.

419. It is a rare thing to find modesty,—a reverend mouth—with those who have not received choice instruction.

க.0. செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்களுமினும் வாழினும் வாழினு மென்.

(பரி-ஞ.) எ-து,—செவியான் நுகரப் படுஞ்சுவைகளை உணராத வாயுணர்வினையுடைய மாந்தர் சாவினும் வாழினும் உலகிற்கு வருவதென்னை, எ-று.

செவியான் நுகரப்படுஞ் சுவைகளாவன சொற்சுவையும், பொருட்சுவையும் : அவற்றுள் சொற்சுவை குணம், அலங்காரமென இருவகைத்து. பொருட்சுவை காமம், நகை, கருணை, வீரம், உருத்திரம், அச்சம், இழிப்பு வியட்டு, சாந்தமென ஒன்பதுவகைத்து. அவையெல்லாம் ஈண்டுளொப்பிற்

பெருகும். வாயுணர்வென்பது இடைப்பதங்கள் தொக்குங்கின்ற மூன்றும் வேற்றுமைத்தொகை: அது வாயான்நூரப்படுஞ் சுவைகளையுனரும் உணர் வெனவிரியும். அவை கைப்பு, கார்ப்பு, புளிப்பு, உவர்ப்பு, துவர்ப்பு, தித்திப்பென ஆரும். செத்தாலிழப்பதும் வாழ்ந்தாற் பெறுவதும் இன்மையின், இரண்டும் ஒக்குமென்பதாம். வாயுணவினென்று பாடமோது வாருமூர். இவை மூன்றுபாட்டானுங் கேளாதவழிப் படுங்குற்றங் கூறப்பட்டது.

(தெ - ப - ளா.)—செவியின்சுவை - காதுகளால் அறியப் படுஞ் சுவைகளை, உணரா - அறியாத, வாய்ச்சுரவின் - வாயால் உண்ணப்பட்டபொருளின் சுவையை அறியும் அறிவினையுடைய, மாக்கள் - மனிதர், அவியினும் - இறந்தாலும், வாழினும்-வாழ்ந்தாலும், என - (உலகத்துக்குவருவது) யாது.

420. What does it matter whether those men live or die, who can judge of tastes by the mouth, and not by the ear?

### சநு - ம். அதி-அறி வுடைமை.

அஃதாவது கல்வி கேள்விகளின் ஆய அறிவோடு உண்மை அறிவுடைய எதல். அதிகாரமுறைமையும் இதனாலே விளங்கும்.

க. அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கு  
முள்ளழிக்க லாகா வரண்.

(பரி-ளா.) எ-து,—அரசர்க்கு அறிவென்பது இறதிவாராமற் காக்குங் கருவியாம்; அதுவேயும் அன்றிப் பகைவர்க்கு அழிக்கலாகாத உள்ளர ஆமாம், எ-று.

காத்தல் - முன்னறிந்து பரிகரித்தல். உள்ளரண் - உள்ளாய அரண்; உள்புக்கழிக்கலாகா அரணென்றுமாம். இதனால் அறிவினது சிறப்புக் கூறப்பட்டது.

(தெ-ப-ளா.)—அறிவு - (அரசர்க்கு) அறிவென்பது, அற்றம்-முடிவுவாராமல், காக்கும் - பாதுகாக்கும், கருவி - படையாம்; (அதுவல்லாமல்) செறுவார்க்கும்-பகைவர்க்கும், அழிக்கல் ஆகா-அழிக்கக்கூடாத, உள் - உள்ளாகிய, அரண் - காவலிடமுமாம்.

421. Wisdom is a weapon to ward off destruction; it is an inner fortress which enemies cannot destroy.

உ. சென்ற விடத்தாற் செலவிடா தீதொரீஇ  
நன்றின்பா லுய்ப்ப தறிவு.

(பரி-ளா.) எ - து,—மனத்தை அது சென்ற புத்தின்கட்செல்ல விடாது அப்புலத்தின் நன்மை தீமைகளை ஆராய்ந்து தீயதனில் நீக்கி நல்லதன்கட் செலுத்துவது அறிவு, எ-று.

வினைக்கேற்ற செய்ப்படுபொருள் வருவிக்கப்பட்டது. ஒசை, ஊறு, ஒளி, சுவை, நாற்றமெனப் புலம் ஜந்தாயினும், ஒருகாலத்து ஒன்றின்கண்

அல்லது செல்லாகமயின், இடத்தானென்றார். விடாதென்பது கடைக் குறைந்து நின்றது. குதிகாயை சிலமறிக்குசெலுத்தும் வாதுவன்போல வேறுக்கி மனத்தைப் புலமறிக்குச் செலுத்துவது அறிவென்றார், அஃது உயிர்க்குணமாகவின்.

(தெ - ப - கா.)—சென்றஇடத்தால் - (மனத்தை அது) போனவிஷயத்தில், செலவிடாது-போகவிடாமல், (அவ்விஷயங்களி னன்மைத்தைகளை ஆராய்ந்து), தீது-தீயதிலிருந்து, ஒரீஇ-நிக்கி, நன்றின்பால் - நல்லதனிடத்து, உய்ப்பது - போகவிடுவது, அறிவு - அறிவாம்.

422. Not to permit the mind to go where it lists, to keep it from evil, and to employ it in good, this is wisdom.

ஈ. எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினு மப்பொருண் மெய்ப்பொருள் காண்பதறிவு.

(பரி-கா.) எ-து,—யாதொருபொருளை யாவர் யாவர் சொல்லக்கேட்பினும் அப்பொருளின் மெய்யாய பயனைக் காணவல்லது அறிவு, எ-று,

குணங்கள்மூன்றும் மாறி மாறி வருதல் யாவர்க்கும் உண்மையின், உயர்ந்தபொருள் இழிந்தார்வாயினும், இழிந்தபொருள் உயர்ந்தார்வாயி னும், உறுதிப்பொருள் பகைவர்வாயினும், கெடுபொருள் நட்டார்வாயி னும் ஒரோவழிக் கேட்கப்படுதலான், எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினுமென்றார். அடுக்குப் பன்மைபற்றி வந்தது. வாயென்பது அவர் அப் பொருளின்கட்ட பயிலாமை யுணர்த்திவின்றது. மெய்யாதல் - நிலைபெறுதல். சொல்வாரது இயல்பு நோக்காது அப்பொருளின் பயனேக்கிக் கொள்ளுதல் ஒழிதல் செய்வதறிவென்பதாம்.

(தெ - ப - கா.)—எப்பொருள் - யாதொருபொருளை, யார் யார்வாய் - எவ்வொவர்வாயில், கேட்பினும் - கேட்டாலும், அப் பொருள் - அப்பொருளினது, மெய்ப்பொருள் - மெய்யாகிய பயனை, காண்பது - காணவல்லது, அறிவு - அறிவாம்.

423. To discern the truth in every thing, by whomsoever spoken, is wisdom.

ஈ. எண்பொருள்வாகச் செலச்சொல்லித் தான் பிறர்வாய் நுண்பொருள் காண்பதறிவு.

(பரி-கா.) எ-து,—தான் சொல்லுஞ்சொற்களை அரிய பொருள்வாயினும் கேட்பார்க்கு எளிய பொருள்வாமாறு மனங்கொளச் சொல்லிப் பிறர்வாய்க்கேட்குஞ் சொற்களின் நுண்ணியபொருள் காணஅரிதாயி னும் அதனைக் காணவல்லது அறிவு, எ-று.

உடையவன்தொழில் அறிவின்மே லேற்றப்பட்டது. சொல்லுவன் வழுவின்றி இனிது விளங்கச் சொல்லுகவென்பார் சொன்மேல் வைத்தும், கேட்பன வழுவினும் இனிது விளங்காவாயினும் பயனைக் கொண்டொழி கவென்பார் பொருள்மேல்வைத்துங் கூறினார்.

(தெ-ப-ா.)—எண்பொருளாக - (கேட்பவர்க்கு) எனிய பொருளினவாக, செல - மனங்கொள்ள, சொல்லி—, தான் பிறர் வாய் - தான் பிறர்வாயில் (கேட்கப்படுஞ்சொற்களில்), நுண்பொருள் - (கானுதற்கரிய) நுட்பமாகிய பொருளையும், காணபது-காணவல்லது, அறிவு - அறிவாம்.

424. To speak so as that the meaning may easily enter the mind of the hearer, and to discern the subtlest thought which may lie hidden in the words of others, this is wisdom.

---

ஞ. உலகங் தழீஇய தொட்ப மலர்தலுங்  
கும்பலு மில்ல தறிவு.

(பரி-ா.) எ - து,—உலகத்தை நட்பாக்குவது ஒருவனுக்கு ஒட்ப மாம்; அங்கட்பின்கண் முன்மலர்தலும் பின் கும்புதலுமின்றி ஒருசிலைய அவது அறிவாம், எ-று.

தழீஇயது இல்லதுள்ளபன அவ்வத் தொழின்மேனின்றன. உலக மென்பது ஈண்டுயர்ந்தோரா. அவரோடு கயப்பூப்போல வேறுபடாது கோட்டுப்பூபோல ஒருசிலையே நட்பாயினான் எல்லா இன்பமும் எய்துமா கவின், அதனை அறிவென்றார். காரியங்கள் காரணங்களாக உபசரிக்கப் பட்டன. இதனைச் செல்வத்தின் மலர்தலும் நல்குரவிற் கும்பலுமில்ல தென்று உரைப்பாருமூளர்.

(தெ-ப-ா.)—உலகம் - (ஒருவனுக்கு) உயர்ந்தோரா, தழீஇயது - நட்பாக்குவது, ஒட்பம் - அறிவுடைமையாம்; மலர்தலும் - (முன்னே) விரிதலும், கும்பலும் - (பின்னே) குவித அலும், இல்லது - (அங்கட்பினிடத்தே) இல்லாதது, அறிவு - அறிவாம்.

425. To secure the friendship of the great is true wisdom; it is (also) wisdom to keep (that friendship unchanged, and) not opening and closing (like the lotus-flower).

---

சு. எவ்வ துறைவ துலக முலகத்தோ  
டவ்வ துறைவ தறிவு.

(பரி-ா.) எ - து,—உலகம் யாதொருவாற்றுன் ஒழுகுவதாயிற்று அவ்வுலகத்தோடு மேவித் தானும் அவ்வாற்றுக்கொழுகுவது அரசனுக்கறிவு, எ-று.

உலகத்தையெல்லாம் யான் நியமித்தலான் என்னை நியமிப்பாரில்லை யெனக் கருதித் தானினைத்தவாறே ஒழுகிற் பாவமும் பழியுமாம் ஆகலான், அவ்வாரையுகுதல் அறிவன்றென விலக்கியவாறுயிற்று. இவையைங்குபாட்டானும் அதனது இலக்கணங்களுக்கின்றது, உலகத்தோடு-

(தெ-ப-ா.)—உலகம் - உலகமானது, எவ்வது - எவ் விதத்தினால், உறைவது-நடப்பதாயிருக்கின்றது, உலகத்தோடு-

அவ்வுலகத்துடன் பொருந்தி, அவ்வது - அவ்விதத்தால், உறைவது - (தானும்) நடப்பது, அறிவு - (அரசனுக்கு) அறிவாம்.

426. To live as the world lives, is wisdom.

எ. அறிவுடையா ராவ தறிவா ரறிவிலா  
ரஃதறி கல்லா தவர்.

(பரி-ஈ.) எ-து,—அறிவுடையராவார் வரக்கடவதனை முன்னறிய வல்லார்; அறிவிலராவார் அதனை முன்னறியமாட்டாதார், எ-று.

முன்னறிதல் முன்னேயெண்ணியறிதல். அஃ தறிகல்லாமையாவது வந்தாலறிதல். இனி ஆவதறிவாரோன்பதற்குத் தமக்கு நன்மையறிவா ரொன் றாப்பாருமூளர்.

(தெ-ப-ஈ.)—ஆவது - வரக்கடவதை, அறிவார் - (முன்னே) அறியவல்லவர், அறிவுடையார் - அறிவையுடையவராவார்; அஃது - அவ்வரக்கடவதை, அறிகல்லாதவர் - (முன்னே) அறியமாட்டாதவர், அறிவிலார் - அறிவில்லாதவராவார்.

427. The wise are these who know beforehand what will happen ; those who do not know this are the unwise.

அ. அஞ்சவ தஞ்சாமை பேதைமை யஞ்சவ  
தஞ்ச லறிவார் தொழில்.

(பரி - ஈ.) எ-து,—அஞ்சப்படுவதனை அஞ்சாமை பேதைமையாம்; அவ்வஞ்சப்படுவதனை அஞ்சதல் அறிவார்தொழிலாம், எ-று.

பாவமும் பழியுங் கேடும் முதலாக அஞ்சப்படுவன பலவாயினும், சாதிப்பறி அஞ்சவதென்றார். அஞ்சாமை-என்னது செய்துவிற்றல். அஞ்சதல் - என்னித் தவிர்தல். அது காரியமன்றென்று இகழப்படாதென்பார் அறிவார் தொழிலென்றார். அஞ்சாமை இறைமாட்சியாகச் சொல்லப்பட்டமையின், ஈண்டஞ்சவேண்டுமிடங் கூறியவாறு. இவை யிரண்டுபாட்டானும் அதனையுடையாரது இலக்கணங் கூறப்பட்டது.

(தெ - ப - ஈ.)—அஞ்சவது - அஞ்சத்தகுவதற்கு, அஞ்சாமை - அஞ்சாதிருத்தல், பேதைமை - அறிவின்மையாம்; அஞ்சவது - அஞ்சத்தகுவதற்கு, அஞ்சல் - பயப்படுதல், அறிவார்தொழில் - அறிவுடையார்தொழிலாம்.

428. Not to fear what ought to be feared, is folly ; it is the work of the wise to fear what should be feared.

க. எதிரதாக் காக்கு மறிவினார்க் கில்லை  
யதிர வருவதோர் நோய்.

(பரி - ஈ.) எ-து,—வரக்கடவ தாகியவதனை முன்னறிந்து காக்க வல்ல அறிவினை யுடையார்க்கு அவர் நடுங்க வருவதொரு துன்பமு மில்லை, எ-று.

நோயென வருகின்றமையின், வாளா எதிரதாவென்றார். இதனாற் காக்கலாங் காலம் உணர்ந்தப்பட்டது. சாத்தல் அதன்காரணத்தை விலக்குதல். அவர்க்குத் துண்பமின்மை இதனாற் கூறப்பட்டது.

(தெ-ப-ா.)—எதிரது ஆக - (பின்வரக்கடவதை) முன்னதாக அறிக்கு, காக்கும் - காக்கவல்ல, அறிவினார்க்கு - அறிவுடையார்க்கு, அதிர - (அவர்) கடுங்கும்படிய, வருவது ஒர்நோப்பு-வருவதாகிய ஒருதுண்பமும், இல்லை - இலது.

**429.** No terrifying calamity will happen to the wise, who (foresee) and guard against coming evils.

**க0.** அறிவுடையா கொல்லா முடையா ரறிவிலா  
ரொன்னுடைய ரோனு மிலர்.

(பரி-ா.) எ-து,—அறிவுடையார் பிறிதொன்றும் இலராயினும் எல்லாமுடையராவர்; அறிவிலாதார் எல்லாமுடையராயினும் ஒன்றும் இலராவர். எ-ஆ.

செல்வங்களெல்லாம் அறிவாற்படைக்கவுக் காக்கவும்படுதலின் அஃதுடையரா எல்லா முடையரான்றும், அவையெல்லாம் முன்னேயமெங்கு கிடப்பினும் அழியாமற் காத்தற்குங் தெய்வத்தானழிந்தழிப்படைத்தற்குங் கருவியுடையரன்மையின் அஃதில்லாதாரா என்னுடைய ரோனுமிலரான்றுங் கூறினார். என்னுமென்புழி உம்மை விகாரத்தாற்றெறுக்கது. இதனான் அவரது உடைமையும் ஏனையாரது இன்மையுங்கூறப்பட்டன.

(தெ-ப-ா.)—அறிவு உடையார் - அறிவுடையவர், எல்லாம் உடையார்-(வேறென்றும் இல்லாதவராயிருந்தாலும்) எல்லாமுடையவராவார்; அறிவிலார் - அறிவில்லாதவர், என் உடையர்எனும் - எல்லாமுடையவராயிருந்தாலும், இலர்-(ஒன்றும்) இல்லாதவராவார்.

**430.** Those who possess wisdom, possess every thing; those who have not wisdom, whatever they may possoss, have nothing.

**சுசு - ம் அதி—குற்றங்கடிதல்.**

அஃதாவது காமம், வெகுளி, கடும்பற்றுள்ளம், மானம், உவகை, மதமெனப்பட்ட குற்றங்களாற்னையும் அரசன் தன்கண் நிகழாமற் கடிதல் இவற்றை வடதாலார் பகைவர்க்கமென்ப. இவைகுற்றமென் றதிதலும் கடிதலும் அறிவுடையார்க்கல்லது கூடாமையின், அதன்பின் வைக்கப்பட்டது.

**க.** செருக்குஞ் சினமுஞ் சிறுமையு மில்லார்  
பெருக்கம் பெருமித நீர்த்து.

(பரி-ா.) எ-து,—மதமும் வெகுளியுங் காமமுமாகிய குற்றங்களில் ராத அரசரது செல்வம் மேம்பாட்டு நிர்மையினைட்டது, எ-ஆ.

மதம் செல்வக்களிப்பு. சிறியோர் செயலாகவின், அளவிறந்தகாமானு சிறுமையெனப்பட்டது. இவை நீதியல்லன செய்வித்தலான், இவற்றைக் கடிந்தார்செல்வம் எல்லழிப்பாடும் சிலைபேறும் உடைமையின், மதிப்பு டைத் தென்பதாம். மிகுதிப்பறி இவை முற்கூறப்பட்டன.

(தெ-ப-ா.)—செருக்கும் - மதமும், சினமும் - குரோதமும், சிறுமையும் - காமமும் ஆகிய (குற்றங்களை), இல்லார்-இல்லாத அரசரது, பெருக்கம் - செல்வமானது, பெருமிதநீர்த்து - மேம்பாட்டுக் குணத்தை யுடையதாம்.

431. Truly great is the excellence of those (kings) who are free from pride, anger, and lust.

உ. இவற்று மாண்பிறந்த மானமு மானு  
வுவகையு மேத மிறைக்கு.

(பரி-ா.) எ-து,—வேண்டும்வழிப் பொருள்கொடாமையும் நன்மையினீக்கிய மானமும் அளவிறந்த வுவகையும் அரசனுக்குக் குற்றம். எ-து.

மாட்சியான மானத்தினீக்குதற்கு மாண்பிறந்த மானமென்றார் : அஃதாவது அந்தனர் சான்றேர் அருந்தவத்தோர் தம்முன்னேர் தங்கத்தாயென்றிவரை வணங்காமையும், முடிக்கப்படாதாயினும் கருதியது முடித்தேவிடுதலும் முதலாயின. அளவிறந்த வுவகையாவது கழிகண் ஞேட்டம். பிறருஞ் சினஞேகாமங் கழிகண் ஞேட்ட மென்றிவற்றை யறந்தருதிகிரிக்கு வழியடையாகுங் தீதென்றார். இவை மிரண்போட்டாலும் குற்றங்களாவன இவையென்பது கூறப்பட்டது.

(தெ-ப-ா.)—இவற்றும் - உலோபகுணமும், மாண்பு இறந்தமானமும் - நன்மையில் நீங்கியமானமும், மானு உவகையும்-அளவிறந்தமகிழ்ச்சியும், இறைக்கு - அரசனுக்கு, ஏதம் - குற்றங்களாம்.

432. Avarice, undignified pride, and low pleasures, are faults in a king.

உ. தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக் கொள்வர் பழிநானுவார்.

(பரி-ா.) எ-து,—பழியயயஞ்சவார்தங்கன் தினையளவாங் குற்றம் வக்ததாயினும் அதனை அவ்வளவாக அன்றிப் பனையினளவாகக் கொள்வர், எ-து.

குற்றம்—சாதிப்பெயர். தமக்கேலாமையிற் சிறிதென்று பொருர் பெரிதாகக்கொண்டு வருந்திப் பின் அது வாராமற் காப்பொன்பதாம்.

(தெ-ப-ா.)—பழிநானுவார் - பழிக்கு அஞ்சவோர், தினைத்துணைஆம் குற்றம் - தினையளவாகிய சிறிய குற்றமானது, வரினும் - (தம்மிடத்து) வந்ததாயினும், பனைத்துணைஆக - (அது ணை அவ்வளவாக நினையாமல்) பனையினளவு பெரிதாக, கொள்வர் - என்னுவார்.

433. Those who fear guilt, if they commit a fault small as a millet seed, will consider it to be as large as a palmyra tree.

ச. குற்றமே காக்க பொருளாகக் குற்றமே  
யற்றந் தருஉம் பகை.

(பரி - ளா.) எ - து, - தனக்கிறுதி பயக்கும் பகை குற்றமே, ஆகலான், அக்குற்றம் தன்கண்வாராமையே பயனுக்க் கொண்டு காக்கவேண்டும், எ-று.

இவைபற்றியல்லது பகைவர் அற்றந்தாராமையின் இவையே பகை யாவனவென்னும் வடநூலார் மதம் பற்றிக் குற்றமேயற்றந்தருஉம் பகை யென்றும், இவற்றது இன்மையே குணங்களது உன்மையாகக் கொண் டென்பார் பொருளாகவென்றுங் கூறினார். குற்றமேகாக்கவென்பது “அரு ம்பண்பினுற் நீமைகாக்க” என்பதுபோல நின்றது.

(தெ-ப-ளா.)—அற்றம் - முடிவை, தரும்பகை - (தனக்குத்) தரும்பகை—, குற்றமே—,(ஆதலால்)குற்றமே-அக்குற்றம்(தன் னிடத்து வாராமையையே), பொருள் ஆக - பயனுக்க் கொண்டு, காக்க - காக்கவேண்டும்.

434. Guard against faults as a matter (of great consequence; for) faults are a deadly enemy.

இ. வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை யெரிமுன்னர் வைத்துறு போலக் கெடும்.

(பரி-ளா.) எ-து, - குற்றம் வரக்கடவதாகின்ற முற்காலத்திலே அத னைக் காவாத அரசன் வாழ்க்கை அது வந்தால் ஏரிமுகத்துங்கின்ற வைக் குவைபோல அழிந்துவிடும், எ-று.

குற்றமென்பது அதிகாரத்தான் வந்தது. முன்னொன்றதனீற்றது பகுதிப்பொருள்விகுதி. வருமென்னும் பெய்கொச்சம் முன்னொன்னுங் காலப்பெயர்கொண்டது ; அதனால் காக்கலாங் காலம் பெறப்பட்டது. குற்றஞ்சிதிதாபினும் அதனால் பெரியசெல்வம் அழிந்தேவிடுமென்பது உவ மையாற் பெற்றும்.

(தெ-ப-ளா.)—வரும் முன்னர் - (குற்றம்) வரும்முன்னே தானே, காவாதான் - (அதனைவாராமல்) காவாத அரசனது, வாழ்க்கை - வாழ்வானது, (அதுவந்தால்) ஏரிமுன்னர் - தீமுன் நின்ற, வைத்துறுபோல - வைக்கோலின் கூட்டம்போல, கெடும் - அழிந்துபோம்.

435. The prosperity of him who does not timely guard against faults, will perish like straw before fire.

ச. தன்குற்ற நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பி  
னென்குற்ற மாகு மிறைக்கு.

(பரி-ா.) எ-து,—முன்னர்த் தன்குற்றத்தைக் கண்டு கடிந்து பின் னர்ப் பிறர்குற்றங் காணவல்லனுயின் அரசனுக்கு ஆகக்கடவு குற்றம் யாது, எ-று.

அரசனுக்குத் தன்குற்றங் கடியாவழியே பிறர்குற்றங்கடிதல் குற்ற மாம். அதுகடிந்தவழி முறைசெய்தலாமென்பார், என்குற்றமாகு மென்றார் : எனவே, தன்குற்றங் கடிந்தவனே முறைசெய்தற் குரியவென்ப தாயிற்று. இவை நான்குபாட்டானும் அவற்றது கடிதற்பாடு பொதுவு கையாற் கூறப்பட்டது. இனிச் சிறப்புவகையாற் கூறுப.

(தெ - ப - ா.)—தன்குற்றம் - தனதுகுற்றத்தை, நீக்கி- (முன்னேகண்டு) பரிகரித்து, பிறர்குற்றம் - (பின்பு) பிறரதுகுற்றத்தை, காண்கிறபின் - ஆராய வல்லனுயின், இறைக்கு - அரச அக்கு, ஆகும்குற்றம் - ஆகக்கடவதாகிய குற்றம், என் - யாது.

436. What fault will remain in the king who has put away his own evils, and looks after the evils of others.

ஏ. செயற்பால செய்யா திவறியான் செல்வ முயற்பால தன்றிக் கெடும்.

(பரி - ா.) எ - து,—பொருளாற் றன்க்குச் செய்துகொள்ளப்படு மவற்றைச் செய்து கொள்ளாது அதன்கட்ட பற்றுள்ளஞ் செய்தானது செல்வம் பின் உளதாம் பான்மைத்தன்றி வறிதே கெடும், எ-று.

செயற்பாலவாவன அறம் பொரு விண்பங்கள். பொருளாற் பொருள் செய்தலாவது பெருக்குதல் ; அது “பொன்னி னாகும் பொருபடையப் படை—தன்னி னாகுந் தரணி தரணியிற்—பின்னை யாகும் பெரும்பொரு னாப்பொரு—உன்னாங் காலைத் துன்னாதன வில்லையே” என்பதனுணரிக. அறஞ்செய்யாகமையானும் பொருள் பெருக்காகமையானும் உயற்பாலதன் றியென்றும், இன்பப் பயன்கொள்ளாமையிற் கெடுமென்றுங் கூறினார். உயற்பாலதின்றியென்று பாடமோதுவாருமூர்கள்.

(தெ - ப - ா.)—செயல்பால - (பொருளினுலேதன்க்குச்) செய்துகொள்ள வேண்டியவற்றை, செய்யாது - செய்துகொள்ளாமல், இவறியான் - (அதனிடத்து) உலோபஞ் செய்தவனது, செல்வம் - செல்வமானது, உயல்பாலதுஅன்றி - பின்புள்ளதாகும் பகுப்பினதன்றி, கெடும் - (வீணை) கெடும்.

437. The wealth of the avaricious man, who does not expend it for the purposes for which he ought to expend it, will waste away and not continue.

ஏ. பற்றுள்ள மென்னு மிவறன்மை யெற்றுள்ளு மென்னைப் படுவதோன் றன்று.

(பரி-ா.) எ-து,—பொருளை விடத்தகுமிடத்து விடாது பற்றுதலைச் செய்யுமள்ளமாகிய உலோபத்தினது தன்மை குற்றத்தன்மைக் கௌலாவற்றுள்ளும் வைத்து எண்ணப்படுவதொன்றன்று, மிக்கது, எ-ஆ.

இவற்றது தன்மையாவது குணங்களெல்லாம் ஒருங்குளவாயினும் அவற்றைக் கீழ்ப்படுத்துத் தான் மேற்படவல்ல வியல்பு. ஒழிந்தன அது மாட்டாமையின், ஏற்றுள்ளு மெண்ணப்படுவதொன்றன்றென்றார். எவற்றுள்ளுமென்பது இடைக்குறைந்து நின்றது. இவை யிரண்டுபாட்டானும் உலோபத்தின் தீமை கூறப்பட்டது.

(தெ - ப - ா.)—பற்றுஉள்ளம்னன்றும் - (பொருளைவிட வேண்டியவிடத்து விடாது) பற்றுகின்ற வள்ளமாகிய, இவற்றன்மை-உலோபத்தினதுகுணமானது, ஏற்றுள்ளும் - எல்லாக் குற்றங்களுள்ளும், எண்ணப்படுவது ஒன்று அன்று - (வைத்து) எண்ணப்படுவதொருகுற்றமன்று [மிகப்பெரியது.]

438. Gripping avarice is not to be reckoned as one among other faults; (it stands alone—greater than all.)

**கூ. வியவற்க வெஞ்ஞான்றுக் தன்னை நயவற்க நன்றி பயவா வினை.**

(பரி-ா.) எ - து,—தான் இறப்ப வயர்ந்தனான்றும் மதத்தாற்றன்னை எங்குமதியாதொழிக; தனக்கு நன்மை பயவா வினைகளை மானத்தால் விரும்பாதொழிக, எ-ஆ.

தன்னைவியங்கும் இடமுங் காலமும் வலியும் அறியப்படாமையானும், அறனும் பொருளும் இகழப்படுதலானும், எஞ்ஞான்றும் வியவற்கவென்றும், கருதியது முடித்தேவிடுவென்று அறம் பொருளின்பங்கள் பயவா வினைகளை நயப்பின் அவற்றாற் பாவமும் பழியுங் கேடும் வருமாகவின், அவற்றை நயவற்கவென்றுக் கூறினார். இதனால் மதமானங்களின் தீமை கூறப்பட்டது.

(தெ - ப - ா.)—எஞ்ஞான்றும் - எக்காலத்திலும் [தான் மிகவும் உயர்ந்தகாலத்திலு மென்றபடி], தன்னை வியவற்க - (மதத்தினாலே) தன்னை நன்குமதியாதிருக்கக்கடவன்; நன்றி - நன்மை யை, பயவா - (தனக்குத்) தராத, வினை - தொழில்களை, நயவற்க - (மானத்தால்) விரும்பாதிருக்கக்கடவன்.

439. Let no (one) praise himself, at any time; and let him not desire to do useless things.

**கூ. காதல காத ஸ்ரியாமை யுய்க்கிற்பி னேதில வேதிலார்தால்.**

(பரி-ா.) எ - து,—தான் காதலித்த பொருள்களை அவர் அக்காத ஸ்ரியாமல் அனுபவிக்க வல்லனுயின் பகைவர் தன்னை வஞ்சித்தற் கெண்ணும் எண்ணம் பழுதாம், எ-ஆ.

அறிந்தவழி அவை வாயிலாகப் புகுஞ்சு வஞ்சிப்பராகவின், அறியா மறுயத்தால் வாயிலின்மையின் வஞ்சிக்கப்படானென்பதாம். காமம், வெளுளி, உவகையென்பன முற்றக்கடியுங் குற்றம் அன்மையின், இதனாற் பெரும்பான்மைத்தாகிய காமம் நுகருமாறுகூறி, ஏனைச்சிறுபான்மை அவற்றிற்குப் பொதுவகை விலக்கினையே கொண்டொழிந்தார்.

(தெ-ப-ா.)—காதல்—(தான்) விரும்பியபொருள்களை, காதல்—அவ்விருப்பத்தை, அறியாமை—(பிறர்) அறியாதபடி, உய்க்கிற்பின்—அனுபவிக்க வல்லவனுயின், ஏதிலார்—பகைவர், நூல்—(தன்னைவஞ்சித்தற்கு எண்ணும்) எண்ணமானது, ஏதில-பழுதாம்.

440. If (a king) enjoys privately the things which he desires, the designs of his enemies will be useless.

### சாரு-ம். அதி-பெரியாராத்துணைக்கோடல்.

அஃதாவது மூவிருகுற்றமூம் முறைமையிற் கடிதலிற் காவற்சாகாடு உகைத்தற்குரியனுய அரசன் தீவெறிவிலக்கி நன்கெறிச் செலுத்தும் பேரா றிவுடையாராத் தனக்குத் துணையாகக் கோடல். அதிகாரமுறைமையும் இதனாலே விளங்கும். பேரறிவுடையராவார் அரசர்க்கும் அங்கங்கட்கும் மாணுத்தெய்வக் குற்றங்கள் வாராமற் காத்தற்குரிய அமைச்சர், புரோகிதர்.

க. அறனறிந்து மூத்த வறிவுடையார் கேண்மை திறனறிந்து தேர்ந்து கொளல்.

(பரி-ா.) எ-து,—அறத்தது நுண்மையை அறிந்து தன்னின் மூத்த அறிவுடையாரது கேண்மையை அரசன் அதனது அருமையை ஓர்ந்து கொள்ளுங் திறமறிந்து கொள்க, எ-து.

அறம் நுண்மை நூலானேயன்றி உய்த்துணர்வானும் அறியவேண்டுத் தனின், அறனறிந்தென்றார். மூத்தல்—அறிவானும் சீலத்தானும் காலத்தானும் முதிர்தல். அறிவுடையார்—தீவியையும் உலகியலையும் அறிதலைடையார். திறனறிதலாவது நன்குமதித்தல், உயரச்செய்தல்—அவர்வரை ஸிற்றலென்பன முதலாக அவர் பினிப்புன்னுங் திறனறிந்து செய்தல்.

(தெ-ப-ா.)—அறனஅறிந்து—அறத்தினது நுட்பத்தை அறிந்து, மூத்த—(தன்னைப்பார்க்கிலும்) முதிர்ந்த, அறிவுடையார்—அறிவுடையவரது, கேண்மை-நட்பை, தேர்ந்து—(அதனது அருமையைந்) தெரிந்து, திறனஅறிந்து—(கொள்ளும்) வகையறிந்து, கொளல்—(அரசன்) கொள்ளக்கடவன்.

441. Let (a king) ponder well its value, and secure the friendship of men of virtue and of mature knowledge.

2. உற்றநோய் நீக்கி யிருஅமை முற்காக்கும்  
பெற்றியார்ப் பேணிக் கொள்ள.

(பி-ஞா.) எ - து - - தெய்வத்தானாக மக்களானாகத் தனக்கு வந்த  
துன்பங்களை நீக்குமாறாக நீக்கிப் பின் அப்பெற்றியன வாராவண்ணம்  
முன்னறிந்து காக்கவல்ல தன்மையினையுடையாக அரசன் அவர் உவப்  
பன செய்து துணையாகக்கொள்க, எ-ஆ.

தெய்வத்தான்வருங் துன்பங்களாவன மழையின தின்மைமிகுதிக  
ளானும், காற்றுத் தீப்பினியென நிவற்றனும், வருவன. அவை கடவு  
ளாயுங் தக்கோலாயும் நோக்கிச் செய்யுஞ் சாந்திகளான் நீக்கப்படும்.  
மக்களான்வருங் துன்பங்களாவன பகைவர், கள்வர், சுற்றத்தார், வினை  
செய்வாரென் நிவர்களான் வருவன. அவை சாம பேத தான் தண்டங  
களாகிய நால்வகை உபாயத்துள் ஏற்றதனால் நீக்கப்படும். முற்காத்தலா  
வது தெய்வத்தான் வருவனவற்றை உற்பாதங்களான்றிந்து, அச்சாந்தி  
களாற்காத்தலும், மக்களான் வருவனவற்றை அவர்குணம், இங்கிதம்,  
ஆகாரம், செயலென்பனவற்றுன் அறிந்து அவ்வுபாயங்களுள் ஒன்றூற் காத்  
தலுமாம் : ஆகவே, புரோகித்தாயும் அமைச்சரையுங் சூறியவாரூயிற்று.  
இங்கிதம்-குறிப்பான் நிகழும் உறுப்பின்தொழில். ஆகாரம் - குறிப்பின்றி  
நிகழும்] வேறுபாடு. உவப்பன-நன்குமதித்தன்முதலியன. இவையிரண்  
பொட்டானும் பெரியாரது இலக்கணமும், அவதாத் துணையாகக் கோடல்  
வேண்டுமென்பதாலும், கொள்ளுமாறுங் சூறப்பட்டன.

(தெ - ப - ஞா.) - உற்ற - (தெய்வத்தாலாவது மனிதராலா  
வது தனக்கு) வந்த, நோய்-துன்பங்களை, நீக்கி - (நீக்கும் விதம்  
அறிந்து) நீக்கி, உருமை-(பின்பவை) வாராதபடி, முன்காக்கும்-  
முன்னறிந்து காக்கவல்ல, பெற்றியார் - தன்மையுடையவரை,  
பேணி - (அரசன்) அவர்மகிழுத்தக்கவைகளைச் செய்து, கொள்ள-  
துணையாகக் கொள்ளக்கடவன்.

442. Let (a king) procure and kindly care for men who can overcome difficulties when they occur, and guard against them before they happen.

3. அரியவற்று ஜௌல்லா மரிதே பெரியாராப்  
பேணித் தமராக் கொள்ள.

(பி-ஞா.) எ-து - - அப்பெரியவர்களை அவர் உவப்பன அறிந்து செய்து  
தமக்குச் சிறந்தாராகக் கொள்ளுதல் அரசர்க்கு அரிய பேறுகள் எல்லா  
வற்றுள்ளும் அரிது, எ-ஆ.

உலகத்து அரியனவெல்லாம் பெறுதற்குரிய அரசர்க்கு இப்பேறு சிறங்  
ததென்றது, இதனால் அவையெல்லாம் உளவாதனேக்கி.

(தெ-ப-ஞா.) - பெரியாரா - அந்தக்குணமுடையவர்களை,  
பேணி - அவர் மகிழுத்தக்கவைகளைச் செய்து, தமர் ஆக - தமக்

குச் சிறந்தவராக, கொள்ளல் - கொள்ளுதல், அரியவற்றுள் எல்லாம் - (அரசர்க்கு) அரியபேறுகள் எல்லாவற்றுள்ளும், அரிதே-அரியதே.

443. To cherish great men and make them his own, is the most difficult of all difficult things.

---

ச. தம்மிற் பெரியார் தமரா வொழுகுதல்  
வன்மையு ஜெல்லாங் தலை.

(பரி-ஞ.) எ-து,-அறிவு முதலியவற்றால் தம்மின் மிக்கார் தமக்குச் சிறந்தாராகத் தாம் அவர்வழி நின்றெழுகுதல் அரசர்க்கு எல்லாவலியுடைமையினுங் தலை, எ-று.

பொருள், படை, அரண்களான் ஆய வலியினும் இத்துணைவில் சிறந்ததென்றது, இவர் அவற்றுளைக்கப்படாத தெய்வத்துன்ப முதலியனவும் நீக்குதற்கு உரியராகவின்.

(தெ-ப-ஞ.)—தம்மில்பெரியார் - (அறிவுமுதலியவற்றால்) தம்மிலுயர்க்கோர், தமர் ஆக-தமக்குச் சிறந்தவராகக்கருதி, ஒழுகுதல் - (தாம் அவர்வழியில்நின்று) நடத்தல், வன்மையுள் எல்லாம் - (அரசர்க்கு) எல்லாவலியுடைமைகளிலும், தலை - தலைமையாகிய வளிமையாம்.

444. So to act as to make those men, his own, who are greater than himself, is of all powers the highest.

---

ஞ. சூழ்வார் கண்ணுக வொழுகலான் மன்னவன்  
சூழ்வாரைச் சூழ்ந்து கொள்ள.

(பரி-ஞ.) எ - து,-தன்பாரம் அமைச்சரைக் கண்ணுக்கொண்டு நடத்தலான், அரசன் அத்தன்மையராய் அமைச்சரை ஆராய்ந்து தனக்குத் துணையாகக் கொள்க, எ-று.

இரண்டாவது விகாரத்தாற் ரெக்கது. தானே சூழவல்லனுயினும் அளவிறந்த தொழில்களான் ஆகுலமெய்தும் அரசன்பாரம் அதுவே தொழிலாய அமைச்சரான் அல்லது இனிது நடவாழமைபற்றி, அவரைக் கண்ணுக்க கூறினார். ஆராய்தல் - அமைச்சியலுட்சொல்லப்படும் இலக்கணத்தி னொள்பதனை யாராய்தல். இவை மூன்றுபாட்டானும் பெரியாராத்துணைக்கோடலின் சிறப்புக் கூறப்பட்டது.

(தெ - ப - ஞ.)—சூழ்வார் - மந்திரிகளை, கண் ஆக - கண்ணுக்கொண்டு, ஒழுகலால் - (தன்பாரம்) நடத்தலால், மன்னவன் - அரசன், சூழ்வாரை - (அத்தன்மையாகிய) மந்திரிகளை, சூழ்ந்து - ஆராய்ந்து, கொள்ள - (தனக்குத்துணையாகக்) கொள்ளக்கடவன்.

445. As a king must use his ministers as eyes (in managing his kingdom), let him well examine their character and qualifications before he engages them.

---

சு. தக்கா ரினத்தனுய்த் தானேழுக வல்லானைச் செற்றூர் செயக்கிடந்த தில்.

(பரி-ஞா.) எ - து, - தக்காராகிய இனத்தை உடையனுய்த் தானும் அறிந்தொழுகவல்ல அரசனைப் பகைவர் செய்யக் கிடந்ததொரு துன்பமும் இல்லை, எ-று.

தக்கார் - அறிவொழுக்கங்களால் தகுதியுடையார். ஒழுகுதல்-அறநீதி களின் நெறிவழுவாமல் நடத்தல். வஞ்சித்தல், கூடினாப்பிரித்தல், வேறு பகைவினோத்தலென் நிவற்றானும், வலியானும், பகைவர் செய்யுங் துன் பங்கள் பலதிறத்த வாயினும், தானுமயின்து அறிவார்சொல்லுங் கொண் டொழுதுவான்கண் அவற்றுள் ஒன்றும் வாராதென்பார், செற்றூர் செயக் கிடந்ததில்லென்றார்.

(தெ - ப - ஞா.)—தக்கார் இனத்தன் ஆய் - பெரியோராகிய இனத்தையுடையனுகி, தான் ஒழுக - தானும் (அறிந்து) நடக்க, வல்லானை - வல்லாரசனை, செற்றூர்-பகைவர், செயக்கிடந்தது- செய்யக்கிடந்த ஒருதுன்பமும், இல் - இல்லை.

446. There will be nothing left for enemies to do, against him who has the power of acting (so as to secure) the fellowship of worthy men.

---

ஏ. இடிக்குஞ் துணையான யாள்வான யாரோ கெடுக்கும் தகைமை யவர்.

(பரி - ஞா.) எ-து, - தீயன கண்டால் நெருங்கிச்சொல்லுங் துணை மாந்தன்மையை உடையாகர இவர் நமக்குச் சிறந்தாளொன்றானும் அரசாக்க கெடுக்கும் பெருமையுடைய பகைவர் உலகத்து யாவர், எ-று.

தீயன - பாவங்களும் நீதி அல்லனவும். துணையாங் தன்மையாவது தமக்கு அவையின்மையும் அரசன்கண் அன்புடைமையுமாம். அத்தன்மை யுடையார் நெறியினீங்க விடாமையின், அவையானும் அரசர் ஒருவரானுங் கெடுக்கப்படா கொன்பதாம். நெருங்கிச் சொல்லும் அளவினோயை யென்றுகொப்பாருமூர். இவை யிரண்டுபாட்டானும் அதன்பயன் கூறப்பட்டது.

(தெ - ப - ஞா.)—இடிக்கும் - கோபித்துப் புத்திசொல்லும், துணையான - துணையாந்தன்மையை யுடையவரை, ஆள்வானா- (இவர்நமக்குச் சிறந்தவளௌன்று) ஆனானும் அரசனா, கெடுக்கும்தகைமையவர் - கெடுக்கும் பெருமையையுடையபகைவர், யார் - (உலகத்தில்) யாவர்.

447. Who are great enough to destroy him who has servants that have power to rebuke him?

---

அ. இடிப்பாரா யில்லாத வேமராமன்னன்  
கெடுப்பா ரிலானுங் கெடும்.

(பரி - ரா.) எ - து, — கழுறதற்குரியாராத் தனக்குத் துணையாகக் கொள்ளாமையிற் காவலற்ற அரசன் பகையாய்க் கெடுப்பார் இல்லையா யினும் தானே கெடும், எ-று.

இல்லாத ஏரா என்பன பெயரொச்சவடிக்கு. கெடுப்பார் உளரா வரொன்பது தோன்ற, இலானுமென்றார். தானே கெடுதலாவது பாக வில்லாத யானோபோல நெறியல்லா நெறிச்சென்று கெடுதல்.

(தெ - ப - ரா.)—இடிப்பாரா - உறுதிசொல்லுதற் குரிய வரா, இல்லாத - (தனக்குத் துணையாகக்) கொள்ளாமையால், ஏரா - காவலற்ற, மன்னன் - அரசன், கெடுப்பார்இல்லூனும்- (பகையாய்க்) கெடுப்பவர் இல்லாதிருந்தானும், கெடும் - (தானே) கெடுவன்.

448. The king, who is without the guard of men who can rebuke him, will perish, even though there be no one to destroy him.

---

க. முதலீரார்க் கூதிய மில்லை மதலையாஞ்  
சார்பிலார்க் கில்லை நிலை.

(பரி-ரா.) எ-து, — முதற்பொருளில்லாத வணிகர்க்கு அதனால்வரும் ஊதியம் இல்லையாம், அதுபோலத் தம்மைத் தாங்குவதாங் துணையில்லாத அரசர்க்கு அதனால் வரும் நிலையில்லை, எ-று.

முதலைப்பெற்றே இலாபம் பெறவேண்டுமாறுபோலத் தாங்குவாராப் பெற்றே நிலைபெறவேண்டுமென்பதாம். நிலை - அரசர் பாரத்தோடு சலி யாது ஸிற்றல்.

(தெ - ப - ரா.)—முதல்இலார்க்கு - முதற்பொருளில்லாத வணிகர்க்கு, ஊதியம்-(அதனால்வரும்) ஆதாயம், இல்லை-இலது, (அதுபோல) மதலையும் - (தம்மைத்) தாங்குவதாகிய, சார்பு இலார்க்கு - துணையில்லாத அரசர்க்கு, நிலை - (அதனால்வரும்) நிலையானது, இல்லை - இலது.

49. There can be no gain to those who have no capital; and in like manner there can be no permanence to those who are without the support of adherents.

---

க. பல்லார் பகைகொள்விற் பத்தடுத்த தீமைத்தே  
நல்லார் தொடர்க்கை விடல்.

(பரி - ளா.) எ - து, - தான் தனியனுய்வெத்துப் பலரோடும் பகை கொள்ளுதலின் பதிற்றுமடங்கு தீமையுடைத்து அரசன் பெரியாரோடு நட்பினைக் கொள்ளாதொழில்தல், எ-று.

பலர் பகையாயக்கால் “மோதி முள்ளொடு முட்பகை கண்டிடல்— பேதுசெய்து பின்திடல்” என்பவையல்லது ஒருங்கு வினையாக்குதல் தீது, செய்தாலும் ஒருவாற்று னுய்தல்கூடும், நல்லார் தொடர்க்கைவிட்டால் ஒருவாற்றுஞும் உய்தல் கூடாமையின், இது செய்தல் அதனினுங் தீதென்பதாம். இவைமூன்றுபாட்டானும் அது செய்யாதவழிப் படுங் குற்றங் கூறப்பட்டது.

(தெ - ப - ளா.)—நல்லார் - (அரசன்) பெரியவருடைய, தொடர்க்கைவிடல் - நட்பைவிட்டிருத்தல், பல்லார் - (தான்தனி யனு யிருந்து) பலரோடும், பகைகொள்ளின் - பகைகொள்ளு தலைப்பார்க்கினும், பத்தடித்த-பத்துப்பங்கு அதிகமாகிய, தீமை த்தே - தீமையையுடையதேயாம்.

450. It is tenfold more injurious to abandon the friendship of the good, than to incur the hatred of the many.

### சகோ - ம். அதி-சிற்றினஞ்சேராமை.

அஃதாவது சிறிய இனத்தைப் பொருந்தாமை. சிறிய இனமாவது நல்லதன்நலனும் தீயதன்தீமையும் இல்லென்போரும் விடரும் னார்த்தரும் நடரும் உள்ளிட்ட குழு. அறிவைத் திரித்து இருமையுங்கெடுக்கும் இயல் பிற்றுய அதனைப் பொருந்திற் பெரியாகாத் துணைக்கோடல் பயனின் ரென்ப துணர்த்தற்கு இஃது அதன்பின் வைக்கப்பட்டது.

க. சிற்றின மஞ்சம் பெருமை சிறுமைதான்  
சுற்றமாச் சூழ்ந்து விடும்.

(பரி-ளா.) எ-து, - பெரியோரியல்பு சிறிய இனத்தை அஞ்சாசிற்கும்; ஏஜைச்சிறியோரியல்பு அது சேர்ந்தபொழுதே அதனைத் தனக்குச் சுற்ற மாக எண்ணித் துணியும், எ-று.

தத்தம் அறிவு திரியுமாறும் அதனால் தமக்குவருங் அன்பழும் நோக்க வின் அறிவுடையா ரஞ்சுவொன்றும், அறிவொற்றுமையாற் பிறிது நோக்காமையின் அறிவிலாதார் தமக்குச் சுற்றமாகத் துணிவொன்றுங் கூறி னார். பொருளின்தொழில்கள் பண்பின்மேனின்றன. இதனாற் சிறிய இனம் பெரியோர்க் காகாதென்பது கூறப்பட்டது.

(தெ-ப-ளா.)—பெருமை - பெரியோருடைய சுபாவகுண மானது, சிறுஇனம் - சிறியவினத்தைக்கண்டு, அஞ்சம் - அஞ்சா நிற்கும்; சிறுமைதான் - மற்றைச்சிறியோருடைய சுபாவகுண

மானது, (அந்தச் சிற்றினஞ்சேராமன்), கற்றம் ஆக - (தனக்கு) உறவாக, சூழ்ந்துவிடும் - என்னிட தழுவிக்கொள்ளும்.

451. (True) greatness fears the society of the base; it is only the low-minded who will regard them as friends.

உ. நிலத்தியல்பா னீர்த்திரிங் தற்றாகு மாந்தர்க்கிணத்தியல்ப தாகு மறிவு.

(பி-ரா.) எ-து,-தான் சேர்ந்த நிலத்தினது இயல்பானே நீர் தன்தன்மை திரிந்து அங்கிலத்தின் தன்மைத்தாம்; அதுபோல, மாந்தர்க்குத்தாம்சேர்ந்த இனத்தினது இயல்பானே அறிவுங் தன்தன்மை திரிந்து அவ்வினத்தின் தன்மைத்தாம், எ-று.

எடுத்துக்காட்டுவமை. விசும்பின்கண் தன்தன்மைத்தாய நீர் நிலத்தோடு சேர்ந்தவழி சிறம், சுவைமுதலிய பண்புகள் திரிந்தாற்போலத் தனிநிலைக்கண் தன்தன்மைத்தாய அறிவு பிற இனத்தோடு சேர்ந்தவழிக்காட்சிமுதலிய தொழில்கள் திரியுமென இதனால் அதனது காரணம் கூறப்பட்டது.

(தெ-ப-ரா.)—நீர் - நீரானது, நிலத்து - (தான்சேர்ந்த) நிலத்தினது, இயல்பான் - குணத்தினாலே, திரிந்து - (தனது) தன்மைவேறுபட்டு, அற்றுஆகும் - அங்கிலத்தினது தன்மையதாகும்; (அதுபோல) மாந்தர்க்கு - மனிதர்க்கு, அறிவு - அறிவானது, இனத்து- (தாம்சேர்ந்த) இனத்தினது, இயல்பு-குணத்தினாலே, (திரிந்து) - தனது தன்மைவேறுபட்டு, அதுஆகும் - அவ்வினத்தினது தன்மையதாகும்.

452. As water changes (its nature) from the nature of the soil (in which it flows), so will the character of men resemble that of their associates.

ஈ. மனத்தானு மாந்தர்க்குணர்ச்சி யினத்தானு மின்னு னெனப்படுஞ்சொல்.

(பி-ரா.) எ-து,-மாந்தர்க்குப் பொதுவணர்வு தம்மனங்காரணமாக ஏன்டாம்; இவன் இத்தன்மையனென்று உலகத்தாராற் சொல்லப்படும் சொல் இனங்காரணமாக ஏன்டாம், எ-று.

இயற்கையாய புலனுணர்வுமாத்திரத்திற்கு இனம் வேண்டாமையின் அதனை மனத்தானுமென்றும், செயற்கையாய விசேடவனர்வுபற்றி நல்லென்றாகத் தீயென்றாக விகழுஞ்சொற்கு இனம் வேண்டுதலின் அதனை இனத்தானுமென்றுங் கூறினார். உவமையளவை கொள்ளாது அத்திரிபும் மனத்தானுமென்பாரா நோக்கி இதனால் அது மறுத்துக் கூறப்பட்டது.

(தெ-ப-ா.)—மாந்தர்க்கு - மனிதர்க்கு, உணர்ச்சி-பொது அறிவானது, மனத்தான் - (தம்) மனங்காரணமாக, ஆம் - உண்டாகும்; இன்னான்னனப்படும் - (இவன்) இத்தன்மையென்று (உலகத்தாராலே) சொல்லப்படும், சொல் - சொல்லானது, இனத்தான்-இனங்காரணமாக, ஆம் - உண்டாகும்.

453. The power of knowing is from the mind; (but) his character is from that of his associates.

ச. மனத்து எதுபோலக் காட்டி யொருவற்  
கினத்துள தாகு மறிவு.

(பரி - ளா.) எ-து,—ஒருவற்கு மனத்து உனதுபோலக்காட்டி அவன் சேர்ந்த இனத்தின் கண்ணே உளதாம், எ-று.

மெய்ம்மை நோக்காமுன் மனத்துளதுபோன்று காட்டியும் பின்னேக் கியவழிப் பயின்றறைந்தளதாயும் இருந்தவின், காட்டியென இறந்தகாலத்தாற் கூறினார். விசேடவனர்வுதானும் மனத்தின்கண்ணே அங்கே உளதாவ தென்பாகாநோக்கி, ஆண்டுப் புலப்படுங் துணையேயுள்ளது அதற்குமூலம் இனமென்பது இதனாற் கூறப்பட்டது.

(தெ - ப - ளா.)—அறிவு - அந்தவிசேடஅறிவு, ஒருவற்கு-ஒருவனுக்கு, மனத்து - மனத்தினிடத்து, உளதுபோல - உண்டாவதுபோல, காட்டி - (தன்னைக்) காட்டி, இனத்து - (அவன் சேர்ந்த) இனத்தினிடத்தே, உளது ஆகும் - உண்டாகும்.

454. Wisdom appears to rest in the mind, but it really exists to a man in his companions.

ஞ. மனந்தாய்மை செய்வினை தூய்மை யிரண்டு  
வினந்தாய்மை தூவா வரும்.

(பரி-ளா.) எ - து,—அவ்விசேடவனர்வு புலப்படுத்தந்திடனுய மனந்தாயநூதற்றன்மையும் செய்யும்வினை தூயநூதற் றன்மையுமாகிய இரண்டும் ஒருவற்கு இனந்தாயநூதற்றன்மை பற்றுக்கோடாக உளவாம், எ-று.

மனந்தாயநூதலாவது விசேடவனர்வு புலப்படுமாறு இயற்கையாய அறியாமையின் நீங்குதல். செய்வினை தூயநூதலாவது மொழிமேய்களாற் செய்யும் நல்வினை உடையநூதல். தூவென்பது அப்பொருட்டாதல் “தூவ நத் துறந்தாகா” என்பதனாலும் மறிக. ஒருவன் இனந்தாயநூகவே அதனேடு பயிற்சிவயத்தான் மனந்தாயநூய் அதன்கண் விசேடவனர்வு புலப்பட்டு அதனாற்சொல்லுஞ் செயலுங் தூயநூமென, இதனால் இனத்துள்ள வாமாறு கூறப்பட்டது.

(தெ - ப - ளா.)—மனம் - (அந்தவிசேடஅறிவு வெளிப்படுத்தற்கு இடமாகிய) மனம், தூய்மை - பரிசுத்தநூதற் றன்மையும்

செய்வினை - செய்தொழில், தூய்மை-பரிசுத்தமுறைத்தற்றன்மையும், இரண்டும் - (ஆகிய) இரண்டும், இனம் - (சேர்ந்த) இனம், தூய்மை - பரிசுத்தமுறைத்தன்மை, தூவா - பற்றுக்கோடாக, வரும் - உண்டாகும்.

**455.** Chaste company is the staff on which come, these two things, viz. purity of mind and purity of conduct.

கூ. மனங்தூயார்க் கெச்சநன் ரூகு மினங்தூயார்க் கில்லைநன் ரூகா வினை.

(பரி-ஈ.ஏ.) எ-து,—மனங்தூய ராயினார்க்கு மக்கட்பேறு நன்றாகும்; இனங்தூய ராயினார்க்கு நன்றாகாத வினை யாதும் இல்லை, எ-று.

காரியங் காரணத்தின் வேறுபடாமையின் எச்சநன்றாகுமென்றும், நல்லினத்தோடெண்ணிச் செய்யப்படுத்தவின் எல்லாவினையும் நல்லவாமென்றுங் கூறினார்.

(தெ-ப-ஈ.ஏ.)—மனம் தூயார்க்கு - மனம் பரிசுத்தமானவர்க்கு, எச்சம் - மக்கட்பேறு, நன்றுஆகும்-நலமுடையதாம், இனம் தூயார்க்கு - இனம் பரிசுத்தமானவர்க்கு, நன்றுஆகாவினை-நன்றாகாதசெயல், இல்லை - (யாதும்) இல்லை.

**456.** To the pure-minded there will be a good posterity. By those whose associates are pure, no deeds will be done that are not good.

ஏ. மனங்கல மன்னுயிர்க் காக்க மினங்கல மெல்லாப் புகழுங் தரும்.

(பரி-ஈ.ஏ.) எ-து,—நிலைபெற்ற உயிர்கட்கு மனத்தது நன்மை செல்வத்தைக் கொடுக்கும்; இனத்தது நன்மை அதனேடு எல்லாப்புகழையுங் கொடுக்கும், எ-று..

மன்னுயிரொன்றது ஈண்டு உயர்தினைமேனின்றது. தருமென்னும் இடவழுவமைதிச்சொல் முன்னுங் கூட்டப்பட்டது. உம்மை இறந்தது தழீஇய எச்சவும்மை. மனங்களுதல்தானே அறமாகவின் அதனை ஆக்கந்தருமென்றும், புகழ் கொடுத்தற்குரிய நல்லோர்தாமே இனமாகவின் இனங்கலமெல்லாப் புகழுங்தருமென்றுங் கூறினார். மேல் மனங்கமை இனங்கமைப்பறவிவருமென்பதனை உட்கொண்டு அஃதியல்பாகவே உடையார்க்கு அவ்வினங்கமை வேண்டாவென்பாலா நோக்கி, அதுவேயன்றி அத்தன்கமைய பலவற்றையுங் தருமென அவர்க்கும் அதுவேண்டுமென்பது இவ்விரண்டுபொட்டானுங் கூறப்பட்டது.

(தெ-ப-ஈ.ஏ.)—மன்உயிர்க்கு - நிலைபெற்றவுயிர்களுக்கு, மனங்கலம் - மனத்தினதுநன்மையானது, ஆக்கம் - செல்வத்தைத் (தரும்), இனங்கலம் - இனத்தினதுநன்மையானது, எல்லாப்புகழும் - (அதனேடு) எல்லாப்புகழையும், தரும் - கொடுக்கும்.

457. Goodness of mind will give wealth, and good society will bring with it all praise, to men.

---

அ. மனங்கல நன்குடைய ராயினுஞ் சான்றோர்க் கிணங்கல மேமாப் புடைத்து.

(பாி - கா.) எ - து, - மனங்கலமையை முன்னீங்கல்வினையால் தாமே உடையராயினும் அமைந்தார்க்கு இனகள்கை அதற்கு வலியாதலை உடைத்து, எ-று.

ங்காலென்னும் மூன்றாவது விகாரத்தாற்றெடுக்கது. அங்கல்வினை உள்வழியும் மனங்கலத்தை வளர்த்துவருதலின், அதற்கேமாப் புடைத்தா யிற்று.

(தெ - ப - கா.) - மனங்கலம் - மனங்கலமையை, நன்கு - (முன்னீ) கல்வினையினுலே, உடையர் ஆயினும் - (தாமே) உடையவராயிருந்தாலும், சான்றோர்க்கு - நிறைந்தோர்க்கு, இனகலம்-இனகள்கையானது, ஏமாப்பு - (அதற்கு) வலிமையாதலை, உடைத்து - உடையது.

458. Although they may have great (natural) goodness of mind, yet good society will tend to strengthen it.

---

க. மனங்கலத்தி னாகு மறுமைமற் றஃது  
மினங்கலத்தி னேமாப் புடைத்து.

(பாி - கா.) எ - து, - ஒருவற்கு மனங்கலமையானே மறுமையின்பம் உண்டாம்; அதற்கு அச்சிறப்புத்தானும் இனகள்கையான் வலிபெறுதலை உடைத்து, எ-று.

மனங்கலத்தினாகு மறுமையென்றது மறுமை பயப்பது மனங்கலமை தானே பிறிதொன் றன்றென்னும் மதத்தை உடம்பட்டுக் கூறியவாறு. மற்று - வினைமாற்று. உம்மை - இறங்ததுதழீஇய எச்சவும்கை. ஒரோவழித் தாமதகுணத்தான் மனங்கலத்திரியினும் கல்வினும் ஒப்பநிறுத்தி மறுமைபயப்பிக்குமென நிலைபெறக்கூடியுமாறு கூறப்பட்டது. இவையைந்துபாட்டானும் சிற்றினஞ்சேராமையது சிறப்பு நல்வினஞ்சேர்தலாகிய எதிர்மறைமுகத்தாற் கூறியவாற்றிக்.

(தெ-ப-கா.) - மனங்கலத்தின் - மனங்கலமையால், மறுமை-மறுமையின்பம், ஆகும் - உண்டாம்; மற்றுஅஃதும் - அதற்கு அச்சிறப்புத்தானும், இனகலத்தின்-இனகள்கையால், ஏமாப்பு-வலிபெறுதலை, உடைத்து - உடையதாம்.

459. Future bliss is (the result) of goodness of mind; and even this acquires strength from the society of the good.

---

க. நல்வினத்தி னாங்குங் துணையில்லை தீயினத்தி னல்லற் படுப்பதாடு மில்.

(பரி - கா.) எ-து, — ஒருவற்கு நல்லினத்தின் மிக்க துணையும் இல்லை; தீயவினத்தின் மிக்க பகையும் இல்லை, எ-று.

ஜி தன்றுபோகல் உறழ்பொருளின்கண் வந்தன. ஊங்கென்பது பின் ஜூங்கூட்டி உம்மை மாற்றியுடைக்கப்பட்டது. நல்லினம் அறியாமையின் நீக் கித் துயருறுமற் காத்தவின் அதனைத் துணையென்றும், தீயினம் அறிவின் நீக்கித் துயருறுவித்தவின் அதனைப் பகையென்றுங் கூறினார். அல்லற் படுப்பதென்பது ஏதுப்பெயர். இதனால் விதியெதிர்மறைகள் உடன்கூறப் பட்டன.

(தெ-ப-கா.)—நவ் இனத்தின் ஊங்கு துணையும் இல்லை— (ஒருவனுக்கு) நல்ல இனத்தின் மிகுந்த துணையும் இல்லை; தீய னத்தின் (ஊங்கு) - தீய இனத்தின்மிகுந்த, அல்லற்படுப்பதும்- துன்பத்தைவிளைவிப்பதும் [பகையும்], இல் - இல்லை.

460. There is no greater help than the company of the good; there is no greater source of sorrow than the company of the wicked.

### ச.எ.ம். அதி—தெரிந்துசெயல்வகை,

அஃதாவது அரசன் தான் செய்யும் வினக்கை ஆராய்ந்து செய்யுங்கிறது. அச்செயல் பெரியாகாத் துணைக்கோடல் பயனுடைத்தாயவழி அவரோடு செய்யப்படுவதாகவின், இது சிற்றினஞ் சேராமையின்பின் வைக்கப்பட்டது.

க. அழிவதால் மாவதால் மாகி வழிபயக்கு  
முதியமுஞ் சூழ்ந்து செயல்.

(பரி - கா.) எ-து, — வினைசெய்யுங்கால் அப்பொழுது அதனால் அழிவதனையும் அழிந்தாற்பின் ஆவதனையும் ஆய்வின்று பிற்பொழுததரும் ஊதியத்தையும் சீர்தாக்கி உறவதாயிற் செய்க, எ-று.

உறவதாவது நிகழ்வின்கண் அழிவதனில் ஆவது மிக்கு எதிர்வினும் அது வளர்ந்துவருதல். அழிவதின்மையின், எதிர்வின்கண் வருமாக்கத்தை ஊதிய மென்றார்: எனவே, அங்குதியம் பெறின் நிகழ்வின்கண் அழிவதும் ஆவதுந் தம்முளொத்தாலும் ஒழிதற்பாற்றன்றென்பது பெற்றார். இரண்டுகாலத்தும் பயனுடைமை தெரிந்து செய்கவென்பதாம்.

(தெ-ப-கா.)—அழிவதும் - (தொழில்செய்யுமிடத்து) (அதனால்) அழிவதையும், ஆவதும் - (அழிந்தால்பின்) ஆவதையும், ஆகி - ஆகினின்று, வழிபயக்கும் - பின்புதருகின்ற, ஊதியமும் - ஆதாயத்தையும், சூழ்ந்து - ஆராய்ந்து, செயல் - (ஆதாயம் அதிகப்பட்டால்) செய்யக்கடவன்.

461. Let a man reflect on what will be lost, what will be acquired and (from these) what will be his ultimate gain, and (then, let him) act.

ஒ. தெரிந்த வினத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க் கரும்பொருள் யாதொன்று மில்.

(பரி-ஞ.) எ-து,—தாம் தெரிந்துகொண்ட இனத்துடனே செய்யத் தகும் வினையை ஆராய்க்கு பின் தாமேயும் எண்ணிச் செய்து முடிக்கவல்ல அரசர்க்கு எழுதுதற்கரிய பொருள் யாதொன்றும் இல்லை, எ-து.

ஆராயப் படுவனவெல்லாம் ஆராய்க்குபோந்த இனமென்றுமாம். செய்வார்க் கென்றதனால், வினையென்னுஞ் செய்யப்படுபொருள் வருவிக்கப் பட்டது. வினையாவது மேற்கேறன்முதல் வேறல் ஈருய தொழில். பொருள்கட்கேதுவாய் அதனிற்றவரூபமயின், அரியபொருள்களெல்லாம் எனி தினெந்துவ கொன்பதாம். இவை மிரண்போட்டானுஞ் செய்யத்தகும் வினையும் அது செய்யுமாறும் கூறப்பட்டன.

(தெ-ப-ஞ.)—தெரிந்த - (தாம்) தெரிந்துகொண்ட, இனத் தொடு - இனத்துடனே, தேர்ந்து - (செய்யத்தகுந்தொழிலை) ஆராய்க்கு, எண்ணி - (பின்புதாமும்தனித்து) ஆலோசித்து, செய்வார்க்கு - செய்துமுடிக்கவல்ல அரசருக்கு, அரும்பொருள் - பெறுதற்கரியபொருள், யாதொன்றும் இல் - யாதொன்றும் இல்லை.

462. There is nothing too difficult to (be attained by) those who, before they act, reflect well themselves, and thoroughly consider (the matter) with chosen friends.

ஒ. ஆக்கங் கருதி முதலிமுக்குஞ் செய்வினை ழுக்கா ரஹிவுடை யார்.

(பரி-ஞ.) எ-து,—மேல்எய்தக்கடவ ஊதியத்தினை நோக்கி முன் வென்றின்ற முதல் தன்னையும் இழுத்தற்கேதுவாய் செய்வினையை அறிவுடையார் மேற்கொள்ளார், எ-து.

கருதியென்னும் வினையெச்சம் இழுக்குமென்னும் பெயரொக்கவினை கொண்டது. எச்சவும்மை விகாரத்தாற்றெலுக்கது. ஆக்கமேஅன்றி முதலையும் இழுக்கும் வினைகளாவன வலியுங் காலமும் இடனும் அறியாது பிறர் மன் கொள்வான்சென்று தம்மண்ணும் இழுத்தல்போல்வன. முன்செய்து போந்த வினையாயினுமென்பார், செய்வினையென்றார்.

(தெ-ப-ஞ.)—ஆக்கங் கருதி-(பின்பெறக்கடவதாகிய)இலா பத்தைநினைத்து, முதல் - (முன்பெற்றுள்ள) முதலையும், இழுக்கும் - இழுத்தற்கு ஏதுவாகிய, செய்வினை - தொழிலை, அறிவுடையார் - ஷிவேகிகள், ஊக்கார் - மேற்கொள்ளார்.

463. Wise men will not, in hopes of profit, undertake works that will consume their principal.

ச. தெவிவி லதனைத் தொடங்கா ரிஸிவென்னு  
மேதப்பா டஞ்சு பவர்.

(பி-ஈ.) எ - து, - இனத்தோடும் தனித்தும் ஆராய்ந்து துணித  
வில்லாத விணையைத் தொடங்கார். தமக்கு இளிவரவென்னுங் குற்றமுண்  
டாதலை அஞ்சவார், எ-று.

தொடங்கின் இடையின் மடங்கலாகாமையின், தொடங்காளன்றார்.  
இளிவரவு - அவ்விணையாற் பின்னழிவெய்தியவழி அதன் மேலும் அறிவும்  
மானமும் இல்லை உலகத்தார் இகழும் இகழ்ச்சி. அஃதண்டாதல்  
ஒருதலையாகவின், தெளிவுள்வழித் தொடங்குக வென்பதாம்.

(தெ - ப - ஈ.) - இளிவுள்ளும் - (தமக்கு) இழிவென்று  
சொல்லப்பட்ட, ஏதப்பாடு-குற்றமுண்டாவதற்கு, அஞ்சபவர்-  
பயப்படுவோர், தெளிவுஇல்லாதனை - (இனத்தோடும் தனித்தும்  
ஆராய்ந்து) தெளியாததொழிலை, தொடங்கார்-செய்யத்தொடங்கார்.

464. Those who fear reproach will not commence any thing which  
has not been (thoroughly considered) and made clear to them.

கு. வகையறச் சூழா தெழுதல் பகைவரைப்  
பாத்திப் படுப்பதோ ராறு.

(பரி-ஈ.) எ - து, - சென்றால் நிகழும் திறங்களையெல்லாம் முற்ற  
எண்ணுது சில எண்ணிய துணையானே அரசன் பகைவர்மேற் செல்லு  
தல் அவகா வளருநிலத்திலே நிலைபெறச் செய்வதொரு நெறியாம், எ-று.

அத்திறங்களாவன வலி, காலம், இடைணன்றிவற்றால் தனக்கும் பகை  
வர்க்கு மூளவாம் நிலைமைகளும், வினை தொடங்குமாறும், அதற்கு வரும்  
இடையூறுகளும், அவற்றை நீக்குமாறும், வெல்லுமாறும், அதனாற் பெறும்  
பயனும் முதலாயின. அவற்றுட்சில எஞ்சினும் பகைவர்க்கு இடனும் ஆக  
லான், முற்றுப்பெற எண்ணவேண்டுமென்பதாம். இவை மூன்றுபாட்டா  
னும் ஒழியத்தகும் விணையும் ஒழியாவழிப்படும் இழுக்குங் கூறப்பட்டன.

(தெ - ப - ஈ.) - வகை - (சென்றால்நடக்கும்) விதங்களை  
யெல்லாம், அறச்சூழாது - முற்ற எண்ணுமல் [சிலவண்ணிய  
வளவிலென்றபடி], எழுதல் - (அரசன் பகைவர்மேல்) செல்லு  
தல், பகைவரை - அப்பகைவரை, பாத்தி - வளருநிலத்திலே,  
படுப்பது - நிலைபெறச் செய்வதாகிய, ஒர் ஆறு - ஒருவழியாம்.

465. One way to promote the prosperity of an enemy, is (for a king)  
to set out (to war) without having thoroughly weighed his ability (to  
cope with its chances).

கா. செய்தக்க வல்ல செயக்கெகடுஞ் செய்தக்க  
செய்யாமை யானுங் கெடும்.

(பரி-ா.) எ-து,—அரசன் தன்வினைகளுள் செய்யத்தக்கன அல்ல வற்றைச் செய்தலாற்கெடும்; இனி அதனுணே அன்றிச் செய்யத்தக்கன வற்றைச் செய்யாமைதன்னாலும் கெடும், எ-று.

செய்யத்தக்கன வல்லவாவன பெரிய முயற்சியினவும், செய்தாற் பயனில்லனவும், அது சிறிதாயினவும், ஜயமாயினவும், பின்துயர்வினோப் பனவுமென இவை. செய்யத்தக்கனவாவன அவற்றின் மறுதலையாயின. இச்செய்தல் செய்யாமைகளான் அறிவு ஆண்மை பெருமையென்னும் மூவகையாற்றலுள் பொருள் படையென இருவகைத்தாய் பெருமை சுருங்கிப் பகைவர்க்கு எளியானும் ஆகலான், இரண்டுங் கேட்டிற்கேதுவாயின. இதனாற் செய்வன செய்து ஒழிவனவொழிகவை இருவகையெனவும் உடன்கூறப்பட்டன.

(தெ-ப-ா.)—செய்தக்க அல்ல - (அரசன் தனதுதொழில்களில்) செய்யத்தகாதவைகளை, செய - செய்தலால், கெடும்-கெடுவான்; (அன்றியும்), செய்தக்க - செய்யத்தக்கவைகளை, செய்யாமையானும் - செய்யாமையினாலும், கெடும் - கெடுவான்.

466. He will perish who does what it is not fit to do; and he also will perish who does not do what it is fit to do.

எ. எண்ணித் துணிக கருமங் துணிந்தபி  
னெண்ணாவ மென்ப திமுக்கு.

(பரி-ா.) எ-து,—செய்யத்தக்க கருமமும், முடிக்கும் உபாயத்தை எண்ணித்தொடங்குக, தொடங்கிவைத்துப் பின்னெண்ணக்கடவோம் என்றேழிதல் குற்றமாதலான், எ-று.

துணிவுபற்றி நிகழ்தலின், துணிவெனப்பட்டது. சிறப்புமை விகாரத்தாற்றெடுக்கது. உபாயமென்பது அவாய்விலையான் வந்தது. அது கொடுத்தல், இன்சொற்சொல்லல், வேறுபடுத்தல், ஒறுத்தலென நால்வகைப்படும். இவற்றை வடதூலார் தான் சாம பேத தண்ட மென்ப. அவற்றுள் முன்னைய இரண்டும் ஜவகைய, ஏனைய மூவகைய; அவ்வகைகளெல்லாம் எண்டோப்பிற்பெருகும். இவ்வுபாயமெல்லாம் எண்ணாதுதொடங்கின் அவ்வினை மாற்றுஞ்சல் விலக்கப்பட்டு முடியாமையானும், இடையின் ஒழிதலாகாமையானும், அரசன் துயருஹதவின், அவ்வெண்ணாமையை இழுக்கென்றார். செய்வனவற்றையும் உபாயமறிந்தே தொடங்குக வென்பதாம்.

(தெ-ப-ா.)—கருமம் - (செய்யத்தக்க) தொழிலையும், எண்ணி - (முடிக்கும் உபாயத்தை) ஆலோசித்து, துணிக - தொடங்கக்கடவன், துணிந்தபின் - தொடங்கியபின்பு, எண்ணாவம் என்பது-ஆராயக்கடவோமென்பது, இழுக்கு - குற்றமாதலால்.

467. Consider, and then undertake a matter; after having undertaken it, to say "We will consider," is folly.

அ. ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்வின்று  
போற்றினும் பொத்துப் படும்.

(பரி-ஞா.) எ-து, — முடியும் உபாயத்தாற் கருமத்தை முயலாத முயந்தி, துணவர்ப்பலர் நின்று புகைப்படாமற் காப்பினும் புகைப்படும், எ-து.

முடியும் உபாயத்தான் முயறலாவது கொடுத்தலீலப் பொருண்சையான் கண்ணும், இன்சொல்லீச் செப்பமுடையான், மடியான், முன்னே பிறரோடு பொருது நொந்தவனென இவர்கண்ணும், வேறுபடுத்தலீலத் துணைப்படையாளன், தன் பகுதியோடு பொருந்தாதானென இவர்கள் னும், ஒறுத்தலை இவற்றின் வாராதவழி இவர்கண்ணுங் தேறப்படாத கீழ்மக்கள்கண்ணுஞ் செய்து, வெல்லுமாற்றுன் முயறல். புகைப்படுதல்-கருதிய நன்மையன்றிக் கருதாத தீமை பயத்தல். உபாயத்தது சிறப்புக் கூறியவாறு.

(தெ-ப-ஞா.)—ஆற்றின் - முடியுமுபாயத்தால், வருந்தா வருத்தம் - (கருமத்தைக்குறித்து) வருந்தாத முயற்சியானது, பலர்வின்று - (துணவர்) பலர்கூடின்று, போற்றினும் - (குற்றப் படாமல்) காப்பினும், பொத்துப்படும் - குற்றப்படும்.

468. The work, which is not done by suitable methods, will fail though many stand to uphold it.

கூ. நன்றாற்ற லுள்ளுங் தவறுண் டவரவர்  
பண்பறிந் தாற்றுக் கடை.

(பரி-ஞா.) எ-து, — வேற்றுவேந்தர்மாட்டு நன்றான வபாயஞ்செய்தற்கண்ணுங் குற்றமுண்டாம், அவரவர்குணங்களை ஆராய்ந்தறிந்து அவற்றிற்கிடையைச் செய்யாவிடன், எ-து.

நன்றானவபாயமாவது கொடுத்தலும் இன்சொற் சொல்லுதலுமாம். அவையாவர்கண்ணும் இனியவாதற் சிறப்புடைமையின், உம்மை சிறப்பும்மை. அவற்றை அவரவர் பண்பறிந் தாற்றுமையாவது அவற்றிற்கு உரியரல்லாதார்கண்ணே செய்தல். தவறு - அவ்வினாமுடியாமை.

(தெ-ப-ஞா.)—நன்று - (வேற்றரசரிடத்து) நல்லவபாயத்தை, ஆற்றலுள்ளும் - செய்யுமிடத்தும், தவறு - குற்றம், உண்டு-; அவர் அவர் - அவரவருடைய, பண்பு-குணங்களை, அறிந்து - (ஆராய்ந்து) அறிந்து, ஆற்றுக்கடை - (அக்குணங்களுக்கு இசையச்) செய்யாவிடத்து.

469. There are failures even in acting well, when it is done without knowing the various dispositions of men.

கூ. எள்ளாத வெண்ணிச் செயல்வேண்டுங் தம்மொடு  
கொள்ளாத கொள்ளா துலகு.

(பரி-ஞா.) எ-து, — அரசர் வினைமுடித்தற்பொருட்டுத் தம் நிலைமையோடு பொருந்தாத உபாயங்களைச் செய்வராயின் உலகங் தம்மை இகழா நிற்கும்; ஆகலான், அஃது இகழாவுபாயங்களை நாடிச் செய்க, எ-து.

தம்மென்பது ஆகுபெயர். தங்கிலைமையோடு பொருந்தாத உபாயங்களைச் செய்தலாவது தாம் வலியராய்வைத்து மெலியார்க்குரிய கொடுத் தன்முதலிய மூன்றைச் செய்தலும், மெலியராய்வைத்து வலியார்க்குரிய ஒறுத்தலைச் செய்தலுமாம். இவையிரண்மே அறிவிலார் செய்வன ஆகவின் உலகங் கொள்ளாதென்றார். அஃது எள்ளாதனசெய்தலாவது அவற்றைத் தத்தம் வன்மை மென்மைகட்டேற்பச் செய்தல். மேல் இடவகையான் உரிமை கூறிய உபாயங்கட்கு விணமுதல்வகையான் உரிமை கூறியவாறு. இவை நான்குபாட்டாறுஞ் செய்வனவற்றிற்கு உபாயமும் அதனது உரிமை யுங் கூறப்பட்டன.

(தெ-ப-ா.)—தம்மொடு—(அரசர்தொழில் முடித்தற்பொருட்டுத்) தமதுநிலைமையோடு, கொள்ளாத-பொருந்தாத உபாயங்களைச் (செய்வாராயின்), உலகு-உலகமானது, கொள்ளாது—அங்கீகரியாது [இகழுமென்றபடி] ; (ஆதலால்), எள்ளாத—(அவ்வுலகம்) இகழாத உபாயங்களை, எண்ணி—ஆராய்ந்து, செயல்வேண்டும் - செய்யக்கடவர்.

470. Let a man reflect, and do things which bring no reproach; the world will not approve, with him, of things, which do not become of his position to adopt.

### சாம். அதி-வலியறிதல்.

அஃதாவது அவ்வுபாயங்களுள் ஒறுத்தல் குறித்த அரசன் நால்வகை வலியையும் அளந்தறிதல். அதிகாரமுறைமையும் இதனுணே விளங்கும்.

க. விணவலியுங் தன்வலியு மாற்றுன் வலியுங்  
துணவலியுங் தூக்கிச் செயல்.

(பரி-ா.) எ-து,—தான் செய்யக்கருதிய விணவலியையும் அதனைச் செய்து முடிக்குங் தன்வலியையும் அதனை விலக்கலுறும் மாற்றுன்வலியையும் இருவர்க்குங் துண்ணாவார் வலியையும் சீர்தூக்கித் தன்வலியிருமாயின் அவ்விணயைச் செய்க, எ-று.

இந்நால்வகைவலியுள் விணவலி அரண்முற்றலும் கோடலும் முதலிய தொழிலாறும், எணை மூவகையாற்றலாறுங் கூறுபடுத்துத் தூக்கப்படும். தன்வலி மிகவின்கட்ட செய்கவென்ற விதியால், தோற்றல் ஒருத் தீவியாய குறைவின்கண்ணும் வேறல் ஜயமாய ஒப்பின்கண்ணும் ஒழிக வென்பது பெற்றும்.

(தெ-ப-ா.)—விணவலியும்—(தான் செய்யக்கருதிய) தொழிலது வலிமையையும், தன்வலியும்—(அதனைச் செய்தமுடிக்கும்) தனதுவலிமையையும், மாற்றுன்வலியும்—(அதனைவிலக்கும்) பகைவனது வலிமையையும், துணவலியும்—(இருவர்க

கும்) துணையாவாரது வலிமைகளையும், நூக்கி - ஆராய்ந்து, செயல் - (தன்வலிமிகுமாயின் அத்தொழிலைச்) செய்யக்கடவன்.

**471.** Let (one) weigh well the strength of the deed (ho purposes to do), his own strength, the strength of his enemy, and the strength of the allies (of both), and then let him act.

**உ.** ஒல்வ தறிவ தறிந்ததன் கட்டங்கிச்  
செல்வார்க்குச் செல்லாத தில்.

(பரி - ளா.) எ - து, - தமக்கியலும் விணையையும் அதற்கறிய வேண் வெதாய வலியையும் அறிந்து எப்பொழுதும் மனமொழி மெய்களை அதன்கண்வைத்துப் பகைமேற்செல்லும் அரசர்க்கு முடியாத பொருளில்லை, எ-று.

ஒல்வதெனவே விணைவில் முதலாய மூன்றும் அடங்குதலின், ஈண்டறி வெதன்றது துணைவிலேயோயிற்று. எல்லாப்பொருளும் எய்துவான்பதாம். இவையிரண்டுபாட்டானும் வலியின்பகுதியும் அஃதறிந்து மேற் செல்வாகோய்தும் பயனுங் கூறப்பட்டன.

(தெ-ப-ளா.)—ஒல்வது - (தமக்குச்) செய்யக்கூடுஞ்செதாழிலையும், அறிவது அறிந்து - (அதற்கு) அறியவேண்டும்வலியையும் அறிந்து, அதன்கண்-அதனிடத்து, தங்கி - (மனமொழிகளை எப்போதும்) வைத்து, செல்வார்க்கு - (பகைமேல்) செல்லும் அரசர்க்கு, செல்லாதது - முடியாதபொருள், இல் - இல்லை.

**472.** There is nothing which may not be accomplished by those who, before they attack (an enemy), make themselves acquainted with their own ability, and with whatever else is (needful) to be known, and apply themselves wholly to their object.

**ஈ.** உடைத்தம் வலியறியா ரூக்கத்தி னாக்கி  
யிடைக்கண் முரிந்தார் பலர்.

(பரி-ளா.) எ-து, - கருத்தாவாதலையுடைய தம்வலியின் அளவறியாதே மனவெழுச்சியால் தம்மின்வலியாரோடு விணைசெய்தலைத் தொடங்கி அவர் அடர்த்தலான் அது செய்து முடிக்கப்பெறுது இடையே கெட்ட அரசர் உலகத்துப் பலர், எ-று.

உடையவென்பது அவாய்சின்றமையின், செய்ப்படுபொருள் வருவிக்கப்பட்டது. மூவகையாற்றலுள்ளுஞ் சிறப்புடைய அறிவுடையார் சிலராதலின், முரிந்தார் பலவான்றூர். அதனால் தம்வலியறிந்தே தொடங்குகவென்பது எஞ்சினின்றது.

(தெ-ப-ளா.)—உடைய - (தலைவனுதலை) உடைய, தம்வலி-தமதுவலிமையினளைவ, அறியார் - தெரிக்குதொகாள்ளாதவராகி, ஊக்கத்தின் - மனவெழுச்சியால், ஊக்கி - (தம்மின் வலியவ

ரோடு) போர்செய்யத்தொடங்கி, இடைக்கண் - (அவர்முரியஅடித்தலால் தாம் அதுசெய்து முடிக்கப்பெறாது) நடுவிலே, முரின்தார் - கெட்டாரசர், பலர் - (உலகத்துப்) பலராவர்.

473. There are many who, ignorant of their (want of) power (to meet it), have haughtily set out to war, and broken down in the midst of it.

ச. அமைந்தாங் கொழுகா னளவறியான் றன்னை  
வியந்தான் விளாந்து கெடும்.

(பரி-ஞா.) எ-து, — அயல்வேந்தரோடு பொருந்தி ஒழுகுவதுஞ் செய்யாது தன் விளியளவறிவதுஞ் செய்யாது தன்னை வியந்து அவரோடு பகைத்தஅரசன் விளாயக் கெடும், எ-று.

காரியத்தைக் காரணமாக உபசரித்து, வியந்தானென்றார். விளாய வென்பது திரிந்துசின்றது. நட்பாயொழுகுதல், வலியறிந்து பகைத்த வென்னும் இரண்டனுள் ஒன்றன்றே அயல்வேந்தரோடு செயற்பாலது, இவையன்றித் தான் மெலியனுய்வைத்து அவரோடு பகைகொண்டானுக்கு ஒருபொழுதும் நிலையின்மையின், விளாந்துகெடுமென்றார். இவையிரண் போட்டானுங் தன்வில் யறியாவழிப்படும் இழுக்குக் கூறப்பட்டது.

(தெ-ப-ஞா.)—ஆங்கு - அயல்வேந்தரிடத்து, அமைந்து - பொருந்தி, ஒழுகான் - நடவாதவனுகியும், அளவு - (தன்வில்) யளவை, அறியான் - அறியாதவனுகியும், தன்னை வியந்தான் - தன்னை மெச்சிக்கொண்டு (அவரோடுபகைத்த) அரசன், விளாந்து - விளாவாக, கெடும் - கெடுவான்.

474. He will quickly perish who, ignorant of his own resources flatters himself of his greatness, and does not live in peace with his neighbours.

இ. பீவிபெய் சாகாடு மச்சிறு மப்பண்டஞ்  
சால மிகுத்துப் பெயின்.

(பரி-ஞா.) எ-து, — பீவியேற்றிய சகடமும் அச்சமுறியும், அப்பீல் யை அது பொறுக்குமளவின்றி மிகுத்தேற்றின், எ-று.

உம்மை சாகாட்டது வலிச்சிறப்பேஞ்றிப் பீவியது நொய்மைச் சிறப்புந்தோன்ற நின்றது. இறுமென்னுஞ்சினைவினை முதன்மேனின்றது. எளியொன்று பலரோடு பகைகொள்வான் தான் வலியனே ஆயினும் அவர் தொக்கவழி வலியழியுமென்னும் பொருள்தோன்ற நின்றமையின், இது பிறிதுமொழிதலென்னும் அலங்காரம்: இதனை நுவலாதுவற்சி யென்பாரும் ஒட்டென்பாரு மூளர். ஒருவன் தொகுவார்ப்பலரோடு பகைகொள்ள நற்கவென்றமையின், இதனான் மாற்றுன் வலியும் அவன்துணைவலியும் அறியாவழிப்படும் இழுக்குக் கூறப்பட்டது.

(தெ-ப-ஞா.)—பீவி - மயிலிறகை, பெய் - ஏற்றிய, சாகா  
டும் - வண்டியும், அச்சுஇறும் - இருசமுறியும், அப்பண்டம் -

அம்மயிலிறகை, சாலமிகுத்து - (அதுசுமக்குமளவினல்லாமல்) மிகவும் அதிகப்படுத்தி, பெயின் - ஏற்றினால்.

475. The axletree of a bandy, loaded only with peacocks' feathers will break, if it be greatly overloaded.

க. நுனிக்கொம்ப ஓறினூ ரஃதிறங் தூக்கி னுயிர்க்கிறுதி யாகி விடும்.

(பரி-ா.) எ - து, - ஒருமரக்கோட்டினது நுனிக்கண்ணே ஏறினின் ரூர் தம்ஜனக்கத்தால் அவ்வளவினைக் கடந்து மேலும்ஏற ஆக்குவராயின், அவ்வுக்கம் அவருயிர்க்கு இறுதியாய் முடியும், எ-று.

நுனிக்கொம்பான்பது கடைக்கணன்பதுபோலப் பின்முன்னகத் தொக்க ஆழம் வேற்றுமைத்தொகை. பன்மை அறிவின்மைபற்றி இழித் தற்கண் வந்தது. இறுதிக்கேதுவாவதைனே இறுதியென்றார். பகைமேற் செல்வான்தொடங்கித் தன்னாற் செல்லலாமளவுஞ் சென்று நின்றுன் பின் அவ்வளவில் நில்லாது மனவெழுச்சியான் மேலுஞ்செல்லுமாயின், அவ்வெழுச்சி வினாமுடிவிற் கேதுவாகாது அவன் உயிர்முடிவிற்கேதுவாமென்னும் பொருள்தோன்ற நின்றமையின், இதுவும் மேலை அலங்காரம். அளவறிந்து நிற்றல்வேண்டு மென்றமையின், இதனால் வினைவலி யறியாவழிப்படும் இழுக்குக் கூறப்பட்டது.

(தெ-ப-ா.)—கொம்பர் - (ஒருமரக்) கொம்பினது, நுனி-நுனியில், ஏறினர் - ஏறினின்றவர், அஃது - (தம்வலிமையால்) அவ்வளவினை, இறந்து-கடந்து, ஊக்கின் - மேலும் ஏறவலிமை கொள்வாராயின், உயிர்க்கு - (அவ்வலிமை அவர்) உயிர்க்கு, இறுதியாகிவிடும் - முடிவாகிவிடும்.

476. There will be an end to the life of him who, having climbed out to the end of a branch, ventures to go further.

எ. ஆற்றி னளவறிந் தீக வதுபொருள் போற்றி வழங்கு நெறி.

(பரி-ா.) எ - து, - ஈயுநெறியாலே தமக்குள்ள பொருளின் எல்லையைஅறிந்து அதற்கேற்ப ஈக; அங்கனம் ஈதல் பொருளைப் பேணிக்கொண் டொழுகும் நெறியாம், எ-று.

�யும்நெறி மேல் இறைமாட்சியுள் வகுத்தலும் வல்லதரசு என்புழி உரைத்தாம். எல்லைக்கேற்ப ஈதலாவது ஒன்றுனவெல்லையை நான்கு கூறுக்கி, அவற்றுள் இரண்டனைத் தன்செலவாக்கி, ஒன்றை மேல் இடர் வந்துழி அது நீக்குதற்பொருட்டு வைப்பாக்கி, நின்றவொன்றனையீதல் பிறரும் “வருவாய்ட் கால்வழங்கி வாழ்தல்” என்றார். பேணிக்கொண் டொழுகுதல் - ஒருவரோடு நட்பிலாத அதனைத் தம்மோடு நட்புண்டாக்கிக் கொண்டொழுகுதல். முதலிற்செலவு சுருங்கிற் பொருள் ஒருகாலும் நீங்காதென்பதாம்.

(தெ - ப - கா.)—ஆற்றின் - (கொடுக்கும்) வழியினாலே, அளவு - (தனக்குள்ள பொருளின்) அளவை, அறிந்து - தெரிந்து, ஈக - (அதற்கு ஏற்கக்) கொடுக்கக்கடவன், அது - அக்கொடுத்தலானது, பொருள் - பொருளை, போற்றிவழங்கும்நெறி - காப்பாற்றிக்கொண்டு நடக்கும் வழியாம்.

477. Let a man know the measure of his ability (to give,) and let him give accordingly; such giving is the way to preserve his property.

---

### அ. ஆகா ரளவிட்டி தாயினுங் கேடில்லைப் போகா றகலாக் கடை.

(பரி-கா.) எ - து, — அரசர்க்குப் பொருள்வருகின்ற செறியளவு சிறி தாயிற்றுமினும் அதனாற்கேடில்லையாம், போகின்ற நெறியளவு அதனிற் பெருகாதாயின், எ - று.

இட்டிதெனவும் அகலாதெனவும் வந்தபண்பின்தொழில்கள் பொருண் மேனின்றன. பொருளென்பது அதிகாரத்தான் வருவித்து, அளவென் பது பின்னுங்கூட்டி உரைக்கப்பட்டன. முதலுஞ் செலவுங் தம்முள் ஒப்பினுங் கேடில்லையென்பதாம்.

(தெ-ப-கா.)—ஆகுஆஹு - (அரசனுக்குப்பொருள்) வருகின்றவழியானது, அளவு - அளவினால், இட்டிதுஆயினும்-சிறிய தாயிறுந்தாலும், கேடு இல்லை - (அதனால்) கெடுதல் இல்லை, போகு ஆஹு - போகின்றவழி, (அளவு) - அளவினால், அகலாக் கடை - (அதனில்) அதிகப்படாதாயின்.

478. Even though the income (of a king) be small, it will not cause his (ruin), if his outgoings be not larger than his income.

---

### கை. அளவறிந்து வாழாதான் வாழ்க்கை யுள்போல வில்லாகித் தோன்றுக் கெடும்.

(பரி-கா.) எ-து, — தனக்குள்ள பொருளின் எல்லையை அறிந்து அதற்கேற்ப வாழுமாட்டாதான் வாழ்க்கைகள் உள்ளனபோலத் தோன்றி மெய்ம்மையான் இல்லையாய்ப் பின்பு அத்தோற்றமும் இன்றிக் கெட்டுவிடும், எ - று.

அவ்வெல்லைக்கேற்ப வாழ்தலாவது அதனிற் சுருங்கக் கூடாதாயின் ஒக்கவாயினும் ஈத்துங் துய்த்தும் வாழ்தல். தொடக்கத்திற் கேடு வெளிப் படாமையின், உள்போலத் தோன்றியென்றார். முதலிற்செலவு மிக்கால் வரும் ஏதங் கூறியவாறு.

(தெ-ப-கா.)—அளவு - (தனக்குள்ளபொருளின்) அளவை, அறிந்து - தெரிந்து, வாழாதான் - (அதற்கேற்க) வாழுமாட்டாதவனது, வாழ்க்கை - வாழ்க்கைகளானவை, உள்போல-உள்ளவைபோலத் (தோன்றி), இல்லாகி - (மெய்ம்மையால்)

இல்லையாகி, தோன்று - (பின்பு) அத்தோற்றமும் இல்லாமல், கெடும் - அழியும்.

479. The prosperity, of him who lives without knowing the measure (of his property), will perish, even while it seems to continue.

க. உளவரை தூக்காத வொப்புர வாண்மை வளவரை வல்லைக் கெடும்.

(பரி-நா.) எ-து, —தனக்குள்ள அளவு தூக்காமைக் கேதுவாய ஒப்பு ரவாண்மையால் ஒருவன் செல்வத்தினெல்லை விளையக் கெடும், எ-று.

ஒப்புரவேயாயினும் மிகலாகாதென்றமையான், இதுவுமது. இவை நான்குபாட்டானும் மூவகையாற்றலுள் பெருமையின் பகுதியாய பொருள்வளியறிதல் சிறப்பு நோக்கி வகுத்துக் கூறப்பட்டது.

(தெ-ப-நா.)—உளவரை - (தனக்கு) உள்ள பொருளினளைவு, தூக்காத - ஆராயாமைக் கேதுவாயிய, ஒப்புரவுஅண்மை - உபகாரமுடைமையால், வளவரை - (ஒருவனது) செல்வத்தினளவு, வல்லைக்கெடும் - விளைவாகக்கெடும்.

480. The measure of his wealth will quickly perish, whose liberality weighs not the measure of his property.

சகு - ம் அதி—காலமறிதல்.

அஃதாவது வலியான் மிகுதியடையனுப்ப பகைமேற்சேற்றுற்ற அரசன் அச்செலவிற்கேற்ற காலத்தினையறிதல். அதிகாரமுறைமையும் இதற்கேன விளக்கும்.

க. பகல்வெல்லுங் கூடையைக் காக்கை யிகல்வெல்லும் வேந்தர்க்கு வேண்டும் பொழுது

(பரி - நா.) எ-து, —தன்னின் வலிதாய கூடையைக் காக்கை பகற் பொழுதின்கண் வெல்லாநிற்கும்; ஆதலால், பகைவரது இகலை வெல்லக்கருதும் அரசர்க்கு அதற்கேற்ற காலம் இன்றி யமையாது, எ-று.

எடுத்துக்காட்டுவமை. காலமல்லாவழி வலியாற் பயனில்லையென்பது விளக்கி கின்றது. இனிக் காலமாவது வெம்மையுங் குளிர்ச்சியுங் தம்முள் ஒத்து நோய்செய்யாது தன்னீரும் உணவும் முதலிய வுடைத்தாய்ந்தானை வருந்தாது செல்லும் இயல்பினதாம். இதனாற் காலத்தது சிறப்புக்கூறப்பட்டது.

(தெ - ப - நா.)—காக்கை - காக்கையானது, கூடையை - (தன்னைப்பார்க்கிலும் வலிதாயிய) கோட்டானை, பகல் - பகற் பொழுதில், வெல்லும்-செயிக்கும், (ஆதலால்), இகல் - பகைவ

நொ, வெல்லும் - வெல்லக்கருதுகின்ற, வேந்தர்க்கு - அரசர்க்கு, பொழுதுவேண்டும் - (அதற்கேற்ற) காலம் வேண்டும்.

481. A crow will overcome an owl in the day time; so the king who would conquer his enemy must have (a suitable) time.

---

**2. பருவத்தோ டெட்ட வொழுக றிருவினை  
தீராமை யார்க்குங் கயிறு.**

(பரி - நொ.) எ-து,—அரசன் காலத்தோடு பொருந்த வினைசெய்து ஒழுகுதல் ஒருவர்கள்னும் நில்லாது நீங்குஞ்செல்வத்தைத் தன்கண் நீங்காமற் பிணிக்குங்கயிறும், எ-று.

காலத்தோடுபொருந்துதல்—காலந்தப்பாமற்செய்தல். தீராமையென் நதனால், தீர்தன்மாலையதென்பது பெற்றும். வினை வாய்த்துவருதலான் அதனின் ஆகுஞ் செல்வம் எஞ்ஞான்றும் நீங்காதென்பதாம்.

(தெ - ப - நொ.)—பருவத்தோடுடேட்ட - (அரசன்) காலத்தோடுபொருந்த, ஒழுகல் - (தொழில்செய்து) நடத்தல், திருவினை-(ஒருவரிடத்தும் நில்லாதுநீங்குஞ்) செல்வத்தை, தீராமை-(தன்னிடத்து) நீங்காமல், ஆர்க்கும் - கட்டுவதாகிய, கயிறு-கயிறுகும்.

482. Acting at the right season, is a cord that will immovably bind success (to a king.)

---

**ந. அருவினை யென்ப வளவோ கருவியாற்  
கால மறிந்து செயின்.**

(பரி-நொ.) எ-து,—அரசரால் செய்தற்கிய விளைகளென்று சொல் லப்படுவன உளவோ, அவற்றை முடித்தற்கு ஆம் கருவிகளுடனே செய்தற்கு ஆங்காலம் அறிந்து செய்வராயின், எ-று.

கருவிகளாவன—மூவகையாற்றலும் நால்வகை உபாயங்களுமாம். அவை உளவாயவழியுங் காலம் வேண்டுமென்ப தறிவித்தற்கு, கருவியானன்றார். எல்லாவினையும் எளிதின்முடியுமென்பதாம்.

(தெ-ப-நொ.)—கருவியால் - (முடித்தற்குஅமைந்த) காரணங்களுடனே, காலம் - (செய்தற்குஆகும்) காலத்தையும், அறிந்து - தெரிந்து, செயின் - செய்வாராயின், அருவினைஎன்ப-(அரசரால்) செய்தற்குஅரிய தொழில்களென்று சொல்லப்படுவன, உளவோ - உண்டோ.

483. Is there any thing difficult for him to do, who acts, with (the right) instruments, at the right time?

---

ச. ஞாலங் கருதினுங் கைகூடுங் காலங்  
கருதி யிடத்தாற் செயின்.

(பரி-ஈ.) எ-து,—ஒருவன் ஞாலமுழுதுங் தானே ஆளக் கருதினுங் ஆயினும் அஃது அவன் கையகத்தாம். அதற்குச் செய்யும் வினையைக் காலமறிந்து இடத்தோடு பொருந்தச் செய்வனுயின், எ-து.

இடத்தானென்பதற்கு மேற்கருவியா னென்பதற்கு உரைத்தாங்கு காக்க. கைகூடாதனவும் கைகூடுமென்பதாம். இவை மூன்றுபாட்டா னுங் காலமறிதற்பயன் கூறப்பட்டது.

(தெ-ப-ஈ.)—காலம் - காலத்தை, கருதி - அறிந்து, இடத்தால் - இடத்தோடுபொருந்த, செயின் - (அதற்காகச் செய்யுங் தொழிலைச்) செய்வானுயின், ஞாலம் - (ஒருவன்) ழுமிமுழுவதையும், கருதினும் - (தானே ஆள) வினைத்தாலும், கைகூடும்-(அது) அவன் கைக்குள் இருந்ததாம்.

484. Though (a man) should meditate (the conquest of) the world, he may accomplish it, if he acts in the right time, and at the right place.

ஞ. காலங் கருதி யிருப்பர் கலங்காது  
ஞாலங் கருது பவர்.

(பரி - ஈ.) எ-து,—தப்பாது ஞாலமெல்லாங் கொள்ளக் கருதும் அரசர் தம் வலிமிகும் ஆயினும் அது கருதாது அதற்கேற்ற காலத்தையே கருதி அதுவருந்துணையும் பகைமேற் செல்லார், எ-து.

தப்பாமை - கருதியவழியே கொள்ளுதல். வலிமிகுதி காலங்கருதி யென்றதனாற் பெற்றும். அதுகருதாது செல்லின் இருவகைப்பெருமையுங் தேய்ந்து வருத்தமும் உறவராகவின், இருப்பொன்றூர். இருத்தலாவது நட்பாக்கல், பகையாக்கல், மேற்சேறல், இருத்தல், பிரித்தல், கூட்டலென்னும் அறுவகைக்குணங்களுள் மேற்செலவிற்கு மாருயது. இதனாற் காலம் வாராவழிச் செய்வது கூறப்பட்டது.

(தெ - ப - ஈ.)—கலங்காது - தப்பாமல், ஞாலம் - ழுமிமுழுவதையும், கருதுபவர் - (கைக்கொள்ள) வினைக்குமரசர், காலம் - (தம்வலி மிகுமாயினும் அதைவினையாமல் அதற்கேற்ற) காலத்தையே, கருதி-வினைத்து, இருப்பர் - (அதுவருமளவும் பகைமேற்செல்லாது) காத்திருப்பர்.

485. They who thoughtfully consider and wait for the (right) time (for action,) may successfully meditate (the conquest of) the world.

ஞ. ஊக்க முடையா ஞெடுக்கம் பொருதகர்  
தாக்கற்குப் பேருங் தகைத்து.

(பரி - ஈ.) எ-து,—வலிமிகுதியுடைய அரசன் பகைமேற்செல்லாது காலம் பார்த்திருக்கின்ற இருப்பு பொருகின்ற தகர் தன்பகை கெடப்பாய்தற்பொருட்டுப் பின்னே கால்வாங்குஞ் தன்மைத்து, எ-து.

உவமைக்கண் தாக்கற் கென்றதனால், பொருளினும் வென்றியெய்தற் பொருட்டென்பது கொள்க. இதனால் அவ்விருப்பின் சிறப்புக் கூறப்பட்டது.

(தெ-ப-ா) — ஊக்கம் உடையான்-மிகுந்த வலிமையுடைய அரசன், ஒடுக்கம் - (பகைமேற்செல்லாது) காலம்பார்த்திருக் கின்ற இருப்பு, பொருதகர் - சண்டைசெய்கின்ற ஆட்டுக்கடா, தாக்கற்கு - (தன்பகைகெடப்) பாய்தற்பொருட்டு, பேருமதகை த்து - பின்னேகால்வாங்கிப்போம் தகைமைத்து.

486. The self-restraint of the energetic (while waiting for a suitable opportunity,) is like the drawing back of a fighting-ram in order to butt.

எ. பொள்ளென வாங்கே புறம்வேரார் காலம்பார்த்துள்வேர்ப்ப ரொள்ளியவர்.

(பரி-ா.) எ-து,—அறிவுடைய அரசர் பகைவர் மிகைசெய்த பொருதே அவரறியப் புறத்து வெகுளார்; தாம் அவரை வெல்லுதற்கேற்ற காலத்தினையறிந்து அது வருந்துணையும் உள்ளே வெகுள்வர். எ-து.

பொள்ளெனவென்பது சூறிப்புமொழி. வேரார் வேர்ப்பரோள்க் காரணத்தைக் காரியமாக வுபசரித்தார். அறிய வெகுன்னுழித் தம்மைக் காப்பர் ஆகவிற் புறம்வேராரொன்றும், வெகுளிழுழிந்துழிப் பின்னும் மிகை செய்யாமல் ஸடக்குதல் கூடாமையின் உள்வேர்ப்பரொன்றுங் கூறினார்.

(தெ-ப-ா.)—ஒள்ளியவர் - அறிவுடைய அரசர், ஆந்கே- (பகைவர் குற்றஞ்செய்த) அப்பொழுதே, பொள்ளென - (அவரறிய) விரைவாக, புறம்வேரார் - புறத்தில் கோபஞ்செய்யார், காலம்- (அவரை வெல்லுதற்கேற்ற) காலத்தை, பார்த்து-அறிந்து, உள்வேர்ப்பர் - உள்ளே கோபங்கொண்டிருப்பர்.

487. The wise will not immediately and hastily shew out their anger ; they will watch their time, and restrain it within.

ஆ. செறுநகாக் காணிற் சுமக்க வீறுவரை காணிற் கிழக்காங் தலை.

(பரி-ா.) எ-து,—தாம் வெல்லக் கருதிய அரசர் பகைவர்க்கு இறுதிக்காலம் வருந்துணையும் அவளாக் கண்டாற்பளிக ; பணியவே, அக்காலம் வந்திரும்வழி அவர் தகைவின்றி இறுவர், எ-று.

பகைமை ஒழியும் வகை மிகவுந்தாழ்கவென்பார் சுமக்கவென்றும், அங்காங் தாழவே அவர் தம்மைக் காத்த விகழ்வராகவின் தப்பாமற் கெடுவாள்பார் அவர்தலை கீழாமென்றுங் கூறினார். தலைமேற்கொண்ட தொருபொருளைத் தள்ளுங்கால் அது தன்தலை கீழாக விழுமாகவின், அவ்வியல்பு பெறப்பட்டது. இவை யிரண்டுபாட்டானும் இருக்கும்வழிப் பகைமை தோன்றும் விருக்கவென்பது கூறப்பட்டது.

(தெ-ப-ா.)—செறுநனா—(வெல்லக்கருநிய அரசர்) பகை வாரா, காணின்-கண்டால், சுமக்க - (அவர்க்கு முடிவுகாலம் வருமளவும்) பணியக்கடவர், இறுவாகாணின் - அக்காலம் வந்து முடியுமிடத்து, தலை - (அவரது) தலை, கிழக்காம் - கீழ்விழும்.

488. If one meets his enemy, let him show him all respect, until the time for his destruction is come; when that is come, his head will be easily brought low.

க. எய்தற் கரிய தியைந்தக்கா ஸங்கிலையே  
செய்தற் கரிய செயல்.

(பரி-ா.) எ-து,—பகையை வெல்லக்கருதும் அரசர் தம்மாலெய்து தற்கிய காலம் வந்துகூடியக்கால், அதுக்குவதற்கு முன்பே அது கூடா வழித் தம்மாற் செய்தற்கரிய வினைகளைச் செய்க, எ-று.

ஆற்றன்முதலியவற்றாற் செய்துகொள்ளப்படாமையின் எய்தற்கரிய தென்றும், அது தானேவந் தியைதல் அரிதாகவின் இயைந்தக்காலென்றும், இயைந்தவழிப் பின்னில்லாது ஒடுதெவின் அந்திலையேயென்றும், அது பெறு வழிச் செய்யப்படாமையின் செய்தற்கரியவென்றுங் கூறினார். இதனாற் காலம் வந்துழிவிகாந்து செய்கவென்பது கூறப்பட்டது.

(தெ - ப - ா.)—எய்தற்கு அரியது - (பகையை வெல்லக்கருதும் அரசர்தம்மாலே) பெறுதற்கரியகாலம், இயைந்தக்கால்-வந்து கூடியக்கால், அந்கிலையே - அது நிற்குமளவிலே, செய்தற் கு அரிய - (அக்காலம் வராததற்கு முன்னே) செய்தற்கு அரியன வாயிருந்த தொழில்களை, செயல் - செய்யக்கடவர்.

489. If a rare opportunity occurs, while it lasts, let a man do that which is rarely to be accomplished (but for such an opportunity.)

க0. கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்  
குத்தொக்க சீர்த்த விடத்து.

(பரி-ா.) எ-து,—வினைமேற் செல்லாதிருக்குங்காலத்துக் கொக்கு இருக்குமாறுபோல இருக்க ; மற்றைச் செல்லுங்காலம் வாய்த்தவழி அது செய்து முடிக்குமாறுபோலத் தப்பாமற்செய்து முடிக்க, எ-று.

மீன்கோடற்கு இருக்கும் வழி அது வந்தெய்துந்துணையும் முன்னறிந்து தப்பாமற்பொருட்டு உயிரில்லது போன்றிருக்கும் ஆகலானும், எய்தியை மூடிப் பின்தப்புவதற்கு முன்பே விளாந்து குத்தும் ஆகலானும், இருப்பிற்குஞ் செயலிற்குங் கொக்கே உவமையாயிற்று. கொக்கொக்க வென்றாராயினும் அது கூம்புமாறுபோலக் கூம்புகவென்றும், குத்தொக்க வென்றாராயினும் அது குத்துமாறுபோலக் குத்துகவென்றும் உரைக்கப்படும், இது தொழில் உவமமாகவின். உவமைமுகத்தால் இருப்பிற்குஞ் செயலிற்கும் இலக்கணங் கூறியவாறுயிற்று.

(தெ-ப-ா.)—கூம்பும்பருவத்து - தொழின்மேற்செல்லாதிருக்கவேண்டுங்காலத்தில், கொக்குரூக்க - கொக்கு இருப்பது

போல் இருக்கக்கடவன்; மற்றுச்சீர்த்தவிடத்து - மற்றைச் (செல் ஹங்காலம்) வாய்த்தவிடத்து, அதன்குத்துஒக்க - அது தப்பா மற்குத்திக்கொள்வதுபோலத் தப்பாமற்செய்து முடிக்கக்கடவன்.

490. At the time when one should use self-control, let him restrain himself like a heron ; and, let him like it, strike, when there is a favourable opportunity.

### நு-ம். அதி-இடனறிதல்.

அஃதாவது வலியும் காலமும் அறிந்து பகைமேற் செல்வான் தான் வெல்லுதற்கேற்ற நிலத்தினை அறிதல். அதிகாரமுறைமையும் இதனுணை விளங்கும்.

க. தொடங்கற்க வெவ்வினையு மெள்ளற்க முற்று மிடங்கண்ட பின்னல் லது.

(பரி-ஞா.) எ-து,—பகைவரை முற்றுதற்காவதோரிடம் பெற்றபின் அல்லது அவர்மாட்டு யாதொரு வினையையுங் தொடங்காதொழிக்; அவரைச் சிறியொன் றிகழாதொழிக், எ-று.

முற்றுதல்-வளைத்தல். அதற்காம் இடமாவது வாயில்களானும் நூழில் களானும் அவர் புகலொடு போக்கொழியும்வகை அரணினைச் சூழ்ந்து ஒன்றற்கொன்று துணையாய்த் தம்முள் நலிவிலாத பலபடை யிருப்பிற்கும் மதிலும் அகமு முதலிய அரண்செய்யப்பட்ட அரசிருப்பிற்கும் ஏற்ற நிலக் கிடக்கையும் நீருமுடையது. அது பெற்றால் இரண்டுஞ் செய்க வென்பதாம்.

(தெ-ப-ஞா.)—முற்றும் - (பகைவரை) வளைத்துக்கொள் வதற்கான, இடம்-ஓரிடத்தை, கண்டபின் அல்லது - பெற்றபின் பன்றி, எவ்வினையும் - (அவரிடத்து) யாதொரு தொழிலையும், தொடங்கற்க-தொடங்காதிருக்கக்கடவர்; எள்ளற்க - (அவரைச் சிறியொன்று) இகழாதிருக்கக்கடவர்.

491. Let not (a king) despise (an enemy,) nor undertake any thing (against him,) until he has obtained (a suitable) place for besieging him.

உ. முரண்சேர்ந்த மொய்ம்பி னவர்க்கு மரண்சேர்ந்தா மாக்கம் பலவுங் தரும்.

(பரி-ஞா.) எ-து,—மாறுபாட்டோடு கூடிய வலியினைடையார்க்கும் அரணைச் சேர்ந்து ஆகின்ற ஆக்கம் பலபயன்களையுங்கொடுக்கும், எ-று.

மாறுபாடாவது ஞாலம் பொதுவெனப் பொரு அரசர் மனத்தின்கண் சிகழுவ தாகலானும், வலியுடைமை கூறியவதனானும், இது பகைமேற் சென்ற அரசர்மேற்றிற்று. உம்மை சிறப்பும்மை. அரண்சேர்ந்தா மாக்கம் மும் உண்மையின், ஈண்டாக்கம் விசேஷிக்கப்பட்டது. ஆக்கமென்றது அதற்கேதுவாய முற்றினை, அது கொடுக்கும் பயன்களாவன பகைவரால்

தமக்கு நலிவின்மையும், தாம் கிலைபெற்றுகின்று அவரை நலிதலும் முதலாயின.

(தெ-ப-ரோ.)—முரண் - மாறுபாட்டை, சேர்ந்த - அடைந்த, மொய்ம்பினவர்க்கும்-வலிமையை யுடையவருக்கும், அரண் சேர்ந்து - அரணைச்சேர்ந்து, ஆம் - ஆகின்ற, ஆக்கம் - பெருக்கமானது, பலவும் - பலபயன்களையும், தரும் - கொடுக்கும்.

492. Even to those who are men of power and expedients, an attack in connection with a fortification will yield many advantages.

ஈ. ஆற்றாரு மாற்றி யடுப விடனறிந்து  
போற்றார்கட் போற்றிச் செயின்.

(பரி-ஈ.) எ-து,—வலியர்அல்லாதாரும் வலியராய் வெல்வர், அதற் கேற்ற இடத்தினையறிந்து தம்மைக் காத்துப் பகைவர்மாட்டு வினை செய்வாயின், எ-று.

வினையென்பதூம் தம்மையென்பதூம் அவாய்கிலையான் வந்தன. காத்தல் - பகைவரான் நலிவ வாராமல் அரணைஞும் படையானுங்காத்தல். இவ்வாற்றுஞ் வினைசெய்வாயின் மேற்சொல்லிய வலியின்றியும் வெல்வ ரொன்பதாம்.

(தெ-ப-ரோ.)—இடன் அறிந்து - (வெல்லுதற்குஏற்ற) இடத்தைஅறிந்து, போற்றி-(தம்மைப்) பாதுகாத்துக்கொண்டு, போற்றார்கண்-பகைவரிட்து, செயின்-(தொழிலைச்) செய்வாயின், ஆற்றாரும்-வலியில்லாதவரும், ஆற்றி-பலமுடையவராகி, அடுப-வெல்லுவர்.

493. Even the powerless will become powerful and conquer, if they select a proper field (of action), and guard themselves, while they make war on their enemies.

ச. என்னியா ரெண்ண மிழப்ப ரிடனறிந்து  
துன்னியார் துன்னிச் செயின்.

(பரி - ஈ.) எ - து,—தாம் வினைசெய்தற்கேற்ற இடத்தினையறிந்து சென்ற அரசர் அரணைப் பொருந்திவின்று அதனைச் செய்வாயின் அவரை வெல்வதாக என்னியிருந்த பகைவர் அவ்வெண்ணத்தினை மிழப்பர், எ-று.

அரணைப்பது அவாய்கிலையான்வந்தது. எண்ணமென்றது எண்ணப்பட்ட தம்வெற்றியை. அதனையிழப்பொன்றார், அவர் வினைசெய்யாமல் தம்மைக்காத்தமையின். இதனால் அவர் பகைவர் தோற்பொன்பதாயிற்று. இவை நான்குபாட்டானும் பகைவர் ரரணின் புறத்திறுப்பார் அதற்காமிடம் அறிதல் கூறப்பட்டது.

(தெ - ப - ரோ.)—இடன் - (தாம்தொழில் செய்தற்கேற்ற) இடத்தை, அறிந்து-தெரிந்து, துன்னியார்-சென்றஅரசர், துன்னி - (அவ்வரணைப்) பொருந்திவின்று, செயின் - (அக்தொழி

ஸீலச்) செய்வாராயின், எண்ணியார் - (முன்பு அவரை வெல்ல) எண்ணியிருந்தபகைவர், எண்ணம் - அவ்வெண்ணத்தை, இழப்பர்-இழுந்துவிடுவர்.

494. If they who draw near (to fight) choose a suitable place to approach (their enemy), the latter, will have to relinquish the thought which they once entertained, of conquering them.

கு. நெடும்புனலுள் வெல்லு முதலை யடும்புனவி நீங்கி நாதனைப் பிற.

(பரி - ளா.) எ - து, - முதலை ஆழமுடைய நீரின்கண்ணுயின் பிறவற் றையெல்லாங் தான் வெல்லாநிற்கும்; அப்புனவின் நீங்குமாயின் அதனைப் பிறவெல்லாம் வெல்லாநிற்கும், எ-று.

எனவே, எல்லாரும் தங்கிலத்து வலியொன்பது கூறப்பட்டது. பிற வென்பது முன்னுங் கூட்டப்பட்டது. நிலைப்படா நீரின்கண் பிறவெல்லாம் நிற்றல் ஆற்றுமையின் அவையெல்லாம் முதலைக்கெளியவாம், அவை இயங்குதற்குரிய நிலத்தின்கண் அஃதியங்கல் ஆற்றுமையின் அஃதவற்றிற் கெல்லாம் எளிதாமென்றது, மேற்செல்லும் அரசர் பகைவர் நிற்றல் ஆற்று இடன்றிந்து செல்வராயின் அவர்தமக் கெளியராவர் அன்றித் தாம் நிற்றல் ஆற்றுவிடத்துச் செல்வராயின் அவர்க் கெளியராவரொன்னும் பொருள் தோன்ற நின்றமையின், இது பிறிதுமொழிதலென்னும் அலங்காரம். அவரை அவர் நிற்றல் ஆற்றுவிடத்துச் சென்று வெல்கவென்பதாம்.

(தெ-ப-ளா.)—முதலை-முதலையானது, நெடும்புனலுள்-ஆழ மூள்ள நீரிலானால், பிற - பிறவுயிர்களையெல்லாம், வெல்லும் - வெல்லாநிற்கும்; புனவின் - அங்கீரிவின்றும், நீங்கின்-நீங்கினால், அதனை-அம்முதலையை, பிற-பிறவுயிர்களெல்லாம், அடும்-வெல்லும்.

495. In deep water, a crocodile will conquer (all other animals); but if it leave the water, other animals will conquer it.

கு. கடலோடா கால்வ னெடுந்தேர் கடலோடு நாவாடு மோடா நிலத்து.

(பரி - ளா.) எ - து, — நிலத்தின்கண்ணூடுங் கால்வவிய நெடியதேர் கள் கடலீன்கண் ஓடமாட்டா; இனி அக்கடலீன்கண் ஓடும் நாவாய்கள் தாழும் நிலத்தின்கண் ஓடமாட்டா, எ-று.

கடலோடாவென்ற மறுதலையடையான் நிலத்தோடுமென்பது வருவிக்கப்பட்டது. கால்வனெடுந்தேரொன்பது ஓடுதற்கேற்றகாலும் பெருமையுடைய வாயினுமென்பது பட்டினிற்றது. மேற்சென்றார் பகைவரி டங்களைஅறிந்து அவற்றிற்கேற்ற கருவிகளான் வினைசெய்கவென்பது தோன்றநின்றமையின், இதுவும் மேலை அலங்காரமாயிற்று.

(தெ-ப-ா.)—வல்கால் - (நிலத்தில் ஓடுகின்ற) வளிமை ஆகிய உருளைகளையுடைய, நெடுதேர் - பெரிய தேர்கள், கடல்கடலில், ஓடா-ஓடமாட்டாவாம்; கடல்ஓடுமிம்-கடலில்ஓடுகின்ற, நாவாயும் - மரக்கலங்களும், நிலத்து - நிலத்தில், ஓடா-ஓடமாட்டாவாம்.

496. Wide chariots, with mighty wheels, will not run on the ocean; neither will ships that traverse the ocean, move on the earth.

எ. அஞ்சாமை யல்லாற் துணைவேண்டா வெஞ்சாமை யெண்ணி யிடத்தாற் செயின்.

(பரி-ா.) எ-து,-பகையிடத்து வினைசெய்யுங் திறங்களையெல் ளாம் ஒழியாதெண்ணி அவற்றை அரசர் இடத்தோடு பொருந்தச் செய் வராயின் அச்செயற்குத் தம்தின்மையல்லது பிறிதொருதுணை வேண்டுவ தில்லை, எ-று.

திண்ணியராய் ரின்று செய்துமுடித்தலே வேண்டுவதல்லது துணை வேண்டாவென்றார், அவ்வினை தவறுதற் கேதுவின்மையின். இவை மூன் துபாட்டானும் வினைசெய்தற்காம் இடனறிதல் கூறப்பட்டது.

(தெ-ப-ா.)—எஞ்சாமை - (அரசர் பகைவரிடத்துத் தொழில்செய்யும் விதங்களையெல்லாம்) குறையாமல், எண்ணி-ஆலோ சித்து, இடத்தால் - இடத்தோடுபொருந்த, செயின்-செய்வாராயின், அஞ்சாமைஅல்லால் - (அச்செயலுக்குத் தமது) கைரிய மல்லாமல், துணை - (வேறொரு) துணை, வேண்டா - வேண்டுவ தில்லை.

497. You will need no other aid than fearlessness, if you thoroughly reflect (on what you are to do), and select (a suitable) place for your operations.

அ. சிறுபடையான் செல்லிடஞ் சேரி ஊறுபடையா னாக்க மழிந்து விடும்.

(பரி-ா.) எ-து,-பெரும்படையுடைய அரசன் ஏணைச்சிறுபடை யுடையானைஅழித்தல் கருதி அவன் புகலைச்சென்று சாருமாயின் அவனுல் தன்பெருமை யழியும், எ-று.

செல்லிடம் - அவனுக்குச் செல்லுமிடம். அழிந்துவிடுமென்பது-எழுங் திருக்கு மென்றாற்போல் ஒரு சொல். ஊக்கத்தின் அழிவு உடையான் மேலேற்றப்பட்டது. தன்படைப் பெருமைநோக்கி இடநோக்காது செல் வனுயின் அஃது அப்படைக் கொருங்குசென்று வினைசெயல் ஆகாமையான் ஆகப் பயிற்சியின்மையான்ஆக அப்பெருமையாற் பயனின்றித் தானமிந்து விடுமென்பதாம்.

(தெ-ப-ா.)—ஊறுபடையான் - பெருஞ்சேனையையுடைய அரசன், சிறுபடையான்-சிறியசேனையுடையவனது, செல்லிடம்-செல்லுமிடத்தை, சேரின் - (அவனை அழிக்கநினைத்துச்) சேர்வ

ஞயின், ஊக்கம் - (அவனுல்தன்) பெருமை, அழிந்துவிடும்-அழிந்துபோம்.

498. The power of one who has a large army will perish, if he goes into ground where only a small army can act.

கூ. சிறைநலனுஞ்சீரு மிலொனினு மாந்தருறைநிலத்தொடாட்ட வரிது.

(பரி-நா.) எ-து,-அரண்அழித்தற்சருமையும் பெருமையாகிய ஆற்றலும்-உடையர் அல்லராயினும், வினைக்குரிய மாந்தரை அவருறைகின்ற விலத்தின்கட்சென்று தாக்குதலிது, எ-று.

நிலத்தோடென்பது வேற்றுமையக்கம். ஆன்மை யுடையாகைச் சிறுமை நோக்கி இருப்பின்கட்சென்று தாக்கின் அவர் அது விட்டுப் போதற் றுணிவினர் அன்றிச் சாதற்றுணிவினராவர்; ஆகவே, அவர்க்குப் பெரும்படை உடையு மென்பதாம்.

(தெ - ப - நா.)—சிறைநலனும் - அழித்தற்கு அரியகோட்டையும், சீரும் - பெருமையாகிய வலிமையும், இலர்னனினும் - இல்லாதவராயினும், மாந்தர் - (தொழில் செய்தற்குரிய) மனிதரை, உறைநிலத்தோடு-(அவரது) இருப்பிடத்திற்சென்று, ஒட்டல் - தாக்குதல், அரிது-அரியது.

499. It is a hazardous thing to attack men in their own country, although they may neither have power nor a good fortress.

கா. காலாழ் களினரியுங் கண்ணஞ்சா வேலாண் முகத்த களிறு.

(பரி - நா.) எ-து,-பாகர்க்கடங்காவுமாய் வேலாட்களைக் கோத்தகோட்டவுமாய களிறுகளை, அவை காலாழும் இயல்பித்ருய சேற்றுநிலத்துப் பட்டுழி நரி கொல்லும், எ-று.

முகம்—ஆகுபெயர். ஆன்மையும் பெருமையும்-உடையாரும்-தமக்கேலா நிலத்துச் செல்லின் அவற்றுற் பயனின்றி மிகவும்எளியரால் அழிவான பது தோன்ற நின்றமையின், இதுவும் அவ்வலங்காரம். வேலாழ் முகத்த வென்று பாடமோதுவாருமூனர்: வேற்படை குளித்தமுகத்தவாயின் அது வும் நரியுடுதற்கேதுவாய் முடிதலின், அது பாடம் அன்மையறிக. இவை மூன்றுபாட்டானும் பகைவகைச் சார்தலாகாவிடனும் சார்ந்துழிப் படும் இழுக்குக் கூறப்பட்டன.

(தெ-ப-நா.)—கண்ணஞ்சா - பாகர்க்கு அடங்காதனவும், வேல் ஆள் முகத்த - வேலையுடைய ஆட்களைக் கோத்த கொம்பு களையுடையனவும்-ஆகிய, களிறு - யானைகளை, கால்-ஆழ் - கால் புதைகிற இயல்பினதாகிய, களரில் - சேற்றுநிலத்தில்(அகப்பட்ட விடத்து), நரி - நரிகளானவை, அடும் - கொல்லும்.

500. A fox can kill a fearless, warrior-faced, elephant, if it go into mud in which its legs sink down.

ஞக - ம் அதி—தெரிந்துதெளிதல்.

அஃதாவது அமைச்சர் முதலாயினாப் பிறப்புக் குணம் அறிவென் பனவற்றையும் செயலீடியும் காட்சி கருத்து ஆகமமென்னும் அளவைகளான ஆராய்ந்து தெளிதல். வலிமுதன் மூன்றுமதின்து பகைமேற்செல்வா என்குத் தானே விளையுற்றுச் செய்தற்பொருட்டும் அறைபோகாமற்பொருட்டும் இது வேண்டுதலின், அவற்றின்பின் வைக்கப்பட்டது.

க. அறம்பொரு வின்ப முயிரச்ச நான்கின் றிறங்தெரிந்து தேறப் படும்.

(பி-ா.) எ-து,—அரசனுற் தெளியப்படுவான்ஒருவன், அறமும்பொருஞும் இன்பமும் உயிர்ப்பொருட்டான்வரும் அச்சமும் என்னும் உபதை நான்கின் திறத்தான் மனவியல்பு ஆராய்ந்தால் வின்பு தெளியப்படும், எ-று.

அவற்றுள், அறவுபதையாவது புரோகித்தாயும் அறவோலாயும் விட்டு, அவரால் இவ்வரசன் அறவோன்அன்மையின் இவணைப் போக்கி அறனும் உரிமையுமடையான் ஒருவளை வைத்தற்கெண்ணினம், இதுதான் யாவர்க்கும் இயைந்தது, நின்கருத்து என்னையெனச் சூழுறவோடு சொல்லுவித்தல். பொருஞபதையாவது சேனைத்தலைவணையும் அவனேஞ்சியைந்தாகாயும் விட்டு, அவரான் இவ்வரசன் இவறன்மாலையன் ஆகவின் இவணைப் போக்கிக் கொடையும் உரிமையும் முடையான்ஒருவளை வைத்தற்கெண்ணினம், இதுதான் யாவர்க்கும் இயைந்தது, நின்கருத்தென்னையெனச் சூழுறவோடு சொல்லுவித்தல். இன்பவுபதையாவது தொன்றுதொட்டு உரிமையோடு பயின்றான் ஓர் தவமுதுமகளிலிட்டு, அவளால் உரிமையுள் இன்னேன் நின்னைக்கண்டு வருத்தமுற்றுக் கூட்டுவிக்கவேண்டுமென்று என்னைவிடுத்தான், அவணைக் கூடுவையாயின் நின்குப் பேரின்பமேயன்றிப் பெரும்பொருஞங் கைகூடுமெனச் சூழுறவோடு சொல்லுவித்தல். அச்சுப்பதையாவது ஒரு சிமித்தத்தின்மேலிட்டு ஓரமைச்சனால் எனியோரை அவன் இல்லின்கண் அழைப்பித்து, இவர் அறைபோவான் என்னற்குக் குழிலியினுளைன்று தான் காவல்செய்து, ஒருவனால் இவ்வரசன் நம்மைக் கொல்வான் சூழ்சின்றமையின் அதனை நாம்முற்படச்செய்து நமக்கினிய அரசுனோருவளை வைத்தல், ஈண்டை யாவர்க்கும் இயைந்தது, நின்கருத்தென்னையெனச் சூழுறவோடு சொல்லுவித்தல். இங்கான்கினுங் திரிபில அயவழி எதிர்காலத்துங் திரிபிலனெனக் கருத்தளவையாற் தெளியப்படுமென்பதாம். இவ்வடநாற்பொருஞ்மையை யுட்கொண்டு இவரோதிய தறியாது பிறவோல்லாம் இதனை உயிராச்சமெனப் பாடங்திரித்துத் தத்தமக்குத் தோன்றியவாறே உரைத்தார்.

(தெ - ப - ா.)—அறம் - (அரசனால் சோதிக்கப்படுவான் ஒருவன்) தருமமும், பொருள்-பொருஞும், இன்பம் - காமமும், உயிர்அச்சம் - உயிர்ப்பொருட்டால்வரும் பயழும், நான்கின் - ஆகிய நான்கு தந்திரங்களினுடைய, திறம்-திறத்தினால், தெரிந்து- (மனநிலை) ஆராய்ந்து, தேறப்படும் - (பின்) தெளியப்படுவான்.

501. Let (a minister) be chosen, after he has been tried by means of these four things, viz.—his virtue, (love of) money, (love of) sexual pleasure, and fear of (losing) life.

2. குடிப்பிறந்து குற்றத்தி நீங்கி வடுப்பரிய  
நானுடையான் கட்டே தெளிவு.

(பி-ஞ.) எ-து,—உயர்ந்த குடியிற்பிறந்து குற்றங்களினின்று நீங்கி நமக்கு வடு வருங்கொலென்று அஞ்சாசிற்கும் நானுடையவன் கண்ணதே அரசனது தெளிவு, எ-து.

குற்றங்களாவன மேல்அரசனுக்குச் சொல்லிய வகையாறும், மடி, மறப்பு, பிழைப்பு என்றிவை முதலாயவுமாம். நான்-இழிதொழில்களின் மனஞ்செல்லாமை. இவை பெரும்பான்மையும் தக்கோர்வாய்க் கேட்ட லாகிய ஆகமஅளவையாற் தெரிவன. இங்கான்கும் உடையவனையே தெளித் வேன்பதாம்.

(தெ-ப-ஞ.)—தெளிவு - (அரசரது) தெளிவானது, குடிப்பிறந்து - (உயர்ந்த) குடியில்பிறந்து, குற்றத்தின் - குற்றங்களினின்றும் நீங்கி, வடு - (நமக்குப்) பழுதுவருமோவென்று, பரியும் - அஞ்சிநிற்கும், நானுடையான்கட்டே - நாணமுடையவளிடத்ததே.

502. (The king's) choice should (fall) on him, who is of good family, who is free from faults, and who has the modesty which fears the wounds (of sin).

ஈ. அரியகற் றூசற்றூர் கண்ணுங் தெரியுங்கா  
வின்மை யரிதே வெளிறு.

(பி-ஞ.) எ-து,—கற்றற்கரிய நால்களைக் கற்று மேற்சொல்லிய குற்றங்கள் அற்றார்மாட்டும் நுண்ணிதாக ஆராயுமிடத்து வெண்மையில் லாமை அரிது, எ-து.

வெண்மை-அறியாமை; அஃது இவர்மாட்டுனதாவது மனத்தது கிலையாமையான் ஒரோவழியாகவின், தெரியுங்காலென்றார். காட்சியளவையாற் தெரிந்தால் அதுவும் இல்லாதாரோ தெளியப்பவோன்பது குறிப்பெச்சம். இவ்வளவைகளான் இக்குணமுங் குற்றமுந்தெரிந்து குணமுடையாலாத் தெளிகவென்பது இவை மூன்றுபாட்டானுங் கூறப்பட்டது.

(தெ-ப-ஞ.)—அரிய கற்று - (கற்றற்கு) அருமையாகிய நால்களைக்கற்று, ஆசு - (முன்சொல்லப்பட்ட) குற்றங்கள், அற்றார்கண்ணும் - தீர்ந்தவரிடத்தும், தெரியுங்கால் - (நுட்பமாக) ஆராயுமிடத்து, வெளிறு - அறியாமையானது, இன்மை - இல்லாதிருக்கை, அரிதே-அறியதே.

503. When even men, who have studied the most difficult works, and who are free from faults, are (carefully) examined, it is a rare thing to find them without ignorance.

ச. குணாடிக் குற்றமு நாடி யவற்றுண்  
மிகைநாடி மிக்க கொள்ள.

(பா-னா.) எ-து, — குணங்குற்றங்களுள் ஒன்றே உடையார் உலகத் தின்மையின் ஒருவன் குணங்களை ஆராய்ந்து ஏனைக்குற்றங்களையும் ஆராய்ந்து பின் அவ்விருபுக்கியுள்ளும் மிக்கவற்றை ஆராய்ந்து அவனை அம்மிக்க வற்றுனே அறிக, எ-ஆ.

மிகையுடையவற்றை மிகையென்றார். அவையாவன தலைமையான் ஆகப் பன்மையான் ஆக உயர்ந்தன. அவற்றுள்ளுமிதலாவது குணமிக்கதாயின் வினைக்குரியினென்றும், குற்றமிக்கதாயின் அல்லதென்றும் அறிதல். குணமே உடையார் உலகத்தெரியராகவின், இவ்வகை யாவணையுங் தெளிக வென்பது இதனாற் சூறப்பட்டது.

(தெ-ப-னா.)— குணம் - (குணங்குற்றங்களில் ஒன்றே யுடையார் உலகில் இல்லாமையால்) குணங்களோ, நாடி - ஆராய்ந்து, குற்றமும் - மற்றைக்குற்றங்களையும், நாடி - ஆராய்ந்து, அவற்றுள் - (பின்பு) அவ்விருவகையுள்ளும், மிகை-மிகுந்தவைகளோ, நாடி-ஆராய்ந்து, மிக்க - மிகுந்தவைகளால், கொள்ளல்- (அவளோ) அறியக்கடவன்.

504. Let (a king) consider (a man's) good qualities, as well as his faults, and then judge (of his character) by that which prevails.

இ. பெருமைக்கு மேஜைச் சிறுமைக்குங் தத்தங் கருமை கட்டளைக் கல்.

(பா-னா.) எ-து, — பிறப்புக் குணம் அறி வென்பனவற்றுன் மக்கள் எய்தும் பெருமைக்கும் மற்றைச்சிறுமைக்கும் உரைகல்லாவது தாம் தாம் செய்யுங் கருமை, பிறதில்லை, எ-ஆ.

இஃது ஏகதேசவருவகம். மக்களது பெருமையும் சிறுமையும், தப்பாமல் அறியலுறவார்க்குப் பிறகருவிகளும் உளவாயினும், முடிந்தகருவி செயலென்பது தேற்றேகாரத்தாற் பெற்றும். இதனாற் குணங்குற்றங்கள் நாடற்குக் கருவி சூறப்பட்டது.

(தெ-ப-னா.)— பெருமைக்கும் - (குடிப்பிறப்புக்குணம் அறிவு என்பவற்றால் மனிதரடையும்) பெருமையாகிய பொன்னின்மாற்றறிதற்கும், ஏனைச் சிறுமைக்கும் - மற்றைச்சிறுமையாகிய பொன்னின்மாற்றறிதற்கும், கட்டளைக்கல்-உரைகல்லாவது, தமதம் கருமை - தங்கள்தங்கள் செயல்களேயாம்.

505. A man's deeds are the touch-stone of his greatness and littleness.

க. அற்றுரைத் தேறுத லோம்புக மற்றவர் பற்றிலர் நானுர் பழி.

(பா-னா.) எ-து, — சுற்றமில்லாதாராத் தெளிதலையொழிக்; அவர் உலகத்தோடு தொடர்பிலர் ஆகலான் பழிக்கஞ்சார், எ-ஆ.

பற்றில்லொன்பதனால் சுற்றுமென்பது வருவிக்கப்பட்டது. உலகத் தார் பழிப்பன வொழிதற்கும் புகழ்வன செய்தற்கும் ஏதுவாகிய உலக நடையியல்பு சுற்றுமில்லாதார்க்கு இன்மையின், அவர் தெளியிப்படா வொன்பதாம்.

(தெ - ப-ா.)—அம்ருரூ - சுற்றுமில்லாதவரை, தேறுதல் ஒம்புக - தெளிதலொழியக்கடவன், அவர் மற்றுப்பற்றிலர்-அவர் உலகத்தோடு சம்பந்தமில ராதலால், பழி - பழிக்கு, நானூர் - அஞ்சார்.

506. Let (a king) avoid choosing men who have no relations; such men have no attachments, and therefore have no fear of crime.

ஏ. காதன்மை கந்தா வறிவறியார்த் தேறுதல்  
பேதைமை யெல்லாங் தரும்.

(பரி - ளா.) எ-து,—அன்புடைமை பற்றுக்கோடாகத் தமக்கறிய வேண்டுவன அறியாதானாத் தெளிதல் அரசனுக்கு எல்லாஅறியாமை யையுங் கொடுக்கும், எ-று.

தன்னேடு அவரிடைசின்ற அன்புபற்றி அரசன் அறிவிலார்மேல் வினை யைதைப்பின், அஃது அவரறிவின்மையாற் கெடும், கெட்டால் அவர்க்குளதேயன்றி வினைக்குரியாகா அறியாமை, மேல்வினைவறியாமை முதலாக அவனுக்கு அறியாமை பலவும் உள்வாமென்பதாம்.

(தெ-ப-ா.)—காதன்மை - அன்புடைமை யானது, கந்து ஆக - பற்றுக்கோடாக, அறிவு - (தமக்கு) அறியவேண்டுமைவை களை, அறியார் - அறியாதவரை, தேறுதல் - தெளிதலானது, பேதைமை எல்லாம் - அரசனுக்கு எல்லா அறியாமைகளையும், தரும் - கொடுக்கும்.

507. To choose ignorant men, through partiality, is the height of folly.

அ. தேரான்பிறைந் தெளிந்தான் வழிமுறை  
தீரா விடும்பை தரும்.

(பரி - ளா.) எ-து,—தன்னேடு இயைபுடையன் அல்லாதானைப் பிறப்பு முதலியவற்றானும் செயலானும் ஆராயாது தெளிந்த அரசனுக்கு அத் தெளிவு தன்வழிமுறையிலும் நீங்காத தன்பத்தைக் கொடுக்கும், எ-று.

இயைபு-தன் குடியொடு கோடாமரடு. இதனாலே அதுவும் வேண்டுமென்பது பெற்றால். தெளிதல் அவன்கண்ணே வினையை வைத்ததல். அவ் வினை கெடுதலால் தன்குலத்துப் பிறந்தாரும் பகைவர்கைப்பட்டுக் கீழாய் விடுவொன்பதாம். நான்கனுருபு விகாரத்தாற் வெளுக்கது.

(தெ-ப-ா.)—பிறை - தன்னேடுசம்பந்தம் இல்லாதவனை, தேரான்-(பிறப்புமுதலியவற்றானும் செய்கையாலும்) ஆலோசியா தவனுகி, தெளிந்தான் - தெளிந்த அரசனுக்கு, (அத்தெளிவு),

வழிமுறை - (அவன்) குடிவழிக்கிரமத்திலும், தீரா-நீங்காத, இடும்பை - துன்பத்தை, தரும் - கொடுக்கும்.

508. Sorrow that will not leave even his posterity will come upon him who chooses a stranger whose character he has not known.

க. தேற்க யாரையுங் தேராது தேர்ந்தபிற்  
தேறுக தேறும் பொருள்.

(பரி-ஞா.) எ-து, —யாவகாயும் ஆராயாது தெளியாதோழிக ; ஆராய்ந்தபின் தெளியும்பொருள்களை ஜெயிருதோழிக, எ-று.

தேற்கவென்ற பொதுமையான் ஒருவினைக்கண்ணுக் தெளியலாகாதென்பது பெற்றால். ஈன்டுத்தேறுக வென்றது தாற்பரியத்தால் ஜெயிரவினது விலக்கின்மேனின்றது. தேறும்பொருளென்றது அவரவர் ஆற்றற் கேற்ற வினைகளை. பொருள்—ஆகுபெயர்.

(தெ-ப-ஞா.)—யாரையும் - யாவகாயும், தேராது - ஆராயாமல், தேற்க - தெளியாதிருக்கக் கடவன், தேர்ந்தபின்-ஆராய்ந்தபின், தேறும்பொருள் - தெளியும்பொருள்களை, தேறுக - தெளியக்கடவன்.

509. Let (a king) choose no one without previous consideration ; after he has made his choice, let him unhesitatingly select for each such duties as are appropriate.

க. தேரான் ரெளிவுங் தெளிந்தான்க ஜெயிரவுங்  
தீரா விடும்பை தரும்.

(பரி-ஞா.) எ-து, —அரசன் ஒருவினைஆராயாது தெளிதலும் ஆராய்ந்து தெளிந்தவன்மாட்டு ஜெயப்படுதலும் இவ்விரண்டும் அவனுக்கு நீங்காத துன்பத்தைக் கொடுக்கும், எ-று.

விளைவத்தபின் ஒருதவறு கானுதவைத்து ஜெயிரமாயின், அதனை அவனநிது இனி இது நில்லாதென்னுங் கருத்தான் அவ்வினையை செகிழ்த்து விடும், அதுவே யன்றிப் பகைவரால் எளிதிற் பிரிக்கவும்படும், ஆகலான் தெளிந்தான்கண் ஜெயிரவும் ஆகாதாயிற்று. தெளிவிற்கெல்லை சூறியவாறு, இவை ஜெயந்துபாட்டானும், தெளியப்படாதார் இவ்வொன்பதானும், அவராத் தெளிந்தாற் படும் இழுக்கும், தெளிவிற்கெல்லையும், சூறப்பட்டன.

(தெ-ப-ஞா.)—தேரான் - (அரசன் ஒருவினை) ஆராய்ந்தில் னகி, தெளிவும் - தெளிதலும், தெளிந்தான்கண் - ஆராய்ந்து தெளியப் பட்டவனிடத்தே, ஜெயிரவும்-சங்கேகப்படுதலும், தீரா இடும்பை - (அவனுக்கு) நீங்காத துன்பத்தை, தரும் - கொடுக்கும்.

510. To make choice of one who has not been examined, and to entertain doubts respecting one who has been chosen, will produce irremediable sorrow.

### குடும். அதி—தெரிந்துவினையாடல்.

---

அஃதாவது அத்தெளியப்பட்டாகா அவர் செய்ய வல்ல வினைகளை அறிந்து அவற்றின் கண்ணே ஆனாங்கிரும். அதிகார முறைமையும் இதனுணை விளங்கும்.

**க. நன்மையுங் தீமையு நாடி நலம்புரிந்த  
தன்மையா ஆளப் படும்.**

(பி - ள.) எ-து,—அரசன் முதற்கண் ஒருவினையைத் தன்கண் வைத்தால், அதன்கண்ஜுவனவும் ஆகாதனவும்தூய செயல்களை ஆராய்ந்தறி ந்து அவற்றுள் ஆவனவுற்றையே விரும்பிய இயல்பினையுடையான் பின் அவனுற் சிறந்தவினைகளிலே ஆளப்படும், எ-து.

தன்னை உரிமை அறிதற்பொருட்டு அகம்புறங்கட்கு நடவாயதோர் வினையை அரசன் தன்கண்வைத்தவழி அதன்கண் ஆம்செயல்களையே செய் தவன் பின்னும் அவ்வியல்பின் ஞாதல்பற்றி அகமாய வினைக்கண்ணே ஆளப் படுவ னென்பதாயிற்று. புரிந்தவென்ற இறங்தகாலத்தான், முன்உரிமை அறிதற்பொருட்டு வைத்த வினையாதல் பெற்றார்.

(தெ-ப-ள.)—நன்மையும் தீமையும்—(அரசன் முதலில் ஒரு தொழிலைக் கொடுத்தால் அதில்) ஆவனவும் ஆகாதனவும் ஆகிய செயல்களை, நாடி—ஆராய்ந்தறிந்து, நலம்—(அவைகளுள்) ஆம் வைகளையே, புரிந்த—விரும்பிய, தன்மையான்—தன்மையுடையவன், ஆளப்படும்—(பின்பு சிறந்ததொழில்களில் அவன்) ஆளப் படுவான்.

**511. He should be employed (by a king), whose nature leads him to choose the good, after having weighed both the evil and the good in any undertaking.**

**உ. வாரி பெருக்கி வளம்படுத் துற்றவை  
யாராய்வான் செய்க வினை.**

(பி - ள.) எ-து,—பொருள் வருவாயில்களை விரியச்செய்து அப் பொருளாற் செல்வங்களை வளர்த்து அவ்வாயில்கட்கும் பொருட்குஞ் செல் வங்கட்கும் உற்ற இடையூறுகளை நாடோறும் ஆராய்ந்து நீக்கவல்லவன் அரசனுக்கு வினைசெய்க, எ-து.

வாயில்களாவன மேல் இறைமாட்சியுள் இயற்றலும் என்புழி உரைத் தனவும், உழவு, பசுக்காவல், வாணிகமென்னும் வார்த்தையுமாம். செல் வங்களாவன ஆண்டுப் பொருளும் இன்பமுமாக உரைக்கப்பட்டன. இடையூறுகளாவன அரசன் வினைசெய்வார், சுற்றுத்தார், பகைவர், கள்வரொன்று இவரான் வரும் நலிவுகள்.

(தெ-ப-ள.)—வாரி—(பொருள்கள்) வரும்வழிகளை, பெருக்கி—விரியச்செய்து, வளம்படுத்து—(அப்பொருள்களாலே) செல்வங்களைவளர்த்து, உற்றவை—(அவ்வரும்வழிகளுக்கும் பொருள்களுக்கும் செல்வங்களுக்கும்) வந்த இடையூறுகளை,

ஆராய்வான் - (தினங்கோறும்) ஆராய்ந்து நீக்கவல்லவன், வினை-தொழிலை, செய்க - (அரசனுக்குச்) செய்யக்கடவன்.

512. Let him do (the king's) work who can enlarge the sources (of revenue,) increase wealth and considerably prevent the accidents (which would destroy it).

ஈ. அன்பறிவு தேற்ற மவாவின்மை யின்கான்கு  
நன்குடையான் கட்டே தெளிவு.

(பரி-ஞா.) எ-து, —அரசன்மாட்டன்பும் அவனுக்காவன அறியுமறிவும் அவை செய்தற்கட்ட கலங்காமையும் அவற்றுற் பொருள் கையுற்றவழி அதன்மேல் அவாவின்மையுமாகிய இங்கான்கு குணங்களையும் நிலைபெற உடையான்மேலதே விணையைவிட்டிருக்குங் தெளிவு, எ-து.

இங்கான்கு நன்குடைமை இவன் செய்கின்ற வினைக்கண் யாதும் ஆராய வேண்டுவதில்லையென்று அரசன் தெளிதற்கேதுவாகவின், அவனை அதன் பிறப்பிடஞக்கிக் கூறினார். இவைமூன்றுபாட்டானும் ஆடற்குரியானது இலக்கணங் கூறப்பட்டது.

(தெ-ப-ஞா.)—அன்பு - (அரசனிடத்து) அன்பும், அறிவு- (அவனுக்கு ஆவனவற்றை அறியும்) அறிவும், தேற்றம் - (அவை களைச் செய்யுமிடத்து) மனங்கலங்காமையும், அவா இன்மை - (அவற்றால் பொருள் கைகூடியவழி அதன்மேல்) ஆசைஇல்லாமையும், இங்கான்கும் - ஆகிய இங்கான்குகுணங்களையும், நன்கு உடையான்கட்டே - நிலையாக உடையவ னிடத்ததே, தெளிவு- (தொழிலைவிட்டிருக்கும்) தெளிவு.

513. Let the choice (of a king) fall upon him who largely possesses these four things, love, knowledge, a clear mind, and freedom from covetousness.

ஈ. எனைவகையாற் தேறியக் கண்ணும் வினைவகையான்  
வேறாக மாங்கார் பலர்.

(பரி-ஞா.) எ-து, —எல்லாவகையானும் ஆராய்ந்து தெளிக்கு வினைவைத்த பின்னும் அவ்வினையின் இயல்பானே வேறுபடுமாங்கார் உலகத்துப் பலர், எ-து.

கட்டியங்காரன்போல அரச இன்பத்தினை வெஃகி விகாரப்படுவ தல்லது அதனைக் குற்றமென்றெழுதிந்து தம்மியல்பி னிற்பார் அரியராகவின், வேறாக மாங்கார் பலரொன்றார். வினைவைப்பதற்குமுன் எல்லாக் குணங்களும் உடையராய் வைத்தபின் விகாரப்படுவாலா இடையாய தொரு வினையைவத்தறிந்து ஒழிக்க வென்பதாம். இதனால் ஒருவகையா லொழிக்கப்படுவார் இவரொன்பது கூறப்பட்டது.

(தெ-ப-ஞா.)—எனைவகையால் - எல்லாவகைகளாலும், தேறியக்கண்ணும் - ஆராய்ந்துதெளிக்கு தொழிலைவைத்த பின்னும், வினைவகையான் - அத்தொழிலின் தன்மையினாலே, வேறு

ஆகும் - வேறுபடுகின்ற, மாந்தர் - மனிதர், பலர் - (உலகத்தில்) பலர்.

514. Even when (a king) has tried them in every possible way, there are many men who change, from the nature of the works (in which they may be employed).

இ. அறிந்தாற்றிச் செய்கிற்பாற் கல்லால் வினைதான் சிறங்தானென் ரேவற்பாற் றன்று.

(பி-ஈ.) எ-து,-செய்யும் உபாயங்களைஅறிந்து செயலானும் இடையூறுகளானும் வருஞ்துன்பங்களைப் பொறுத்து முடிவுசெய்ய வல்லானை அல்லது வினைதான் இவன் நம்மாட்டு அன்புடையனென்று பிறரென்றுவனை யேவும் இயல்புடைத்தன்று, எ-று.

செய்கிற்பாற்கென்பது வேற்றுமைமயக்கம். அறிவாற்றல்களான் அல்லது அன்பான் முடியாதென இதனால் வினையினது இயல்பு கூறப்பட்டது.

(தெ-ப-ஈ.)—வினைதான் - தொழில்தான், அறிந்து-(செய்யும் உபாயங்களை) அறிந்து, ஆற்றி - (செயலானும் இடையூறுகளானும் வருஞ்துன்பங்களைப்) பொறுத்து, செய்கிற்பாற்கு அல்லால் - (முடிவு) செய்யவல்லவனுக்குஅல்லது, சிறங்தான்என்று- (இவன்நம்மிடத்து) அன்புடையவனென்று, ஏவல்பாற்றுஅன்று- (வேறேருவனை) ஏவுதற்றன்மையை உடையதன்று.

515. (A king's) work can only be accomplished by a man of wisdom and patient endurance; it is not of a nature to be given to one from mere personal attachment.

க. செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோ  
பெய்த வனர்ந்து செயல்.

(பரி - ஈ.) எ - து,-முதற்கண்ணே செய்வானது இலக்கணத்தை ஆராய்ந்து பின் செய்யப்படும் வினையினது இயல்பை ஆராய்ந்து பின் அவனையும் அதனையும் காலத்தோடுபடுத்துப் பொருந்தஅறிந்து அவனை அதன்கண் ஆடலீச்செய்க, எ-று.

செய்வானது இலக்கணமும் வினையினது இயல்பும் மேலேகூறப்பட்டன. காலத்தோடெய்த வனர்தலாவது இக்காலத்து இவ்விலக்கண முடையான் செய்யின் இவ்வியல்பிற்றுய வினை முடியுமென்று கூட்டியுனர்தல்.

(தெ - ப - ஈ.)—செய்வானை - (முன்னே) செய்பவனிலக் கணத்தை, நாடி-ஆராய்ந்து, வினை - (பின்னே செய்யப்படுக) தொழிலினியல்பை, நாடி - ஆராய்ந்து, காலத்தோடு - (பின்பு அவனையும் அக்தொழிலையும்) காலத்துடனே (சேர்ந்து), எய்த-பொருந்த, உனர்ந்து - அறிந்து, செயல் - (அவனை அத்தொழிலை நிடத்துஆரூதல்) செய்யக்கடவன்.

516. Let (a king) act, after having considered the agent (whom he is to employ), the deed (he desires to do), and the time which is suitable to it.

எ. இதனை விவண்முடிக்கு மென்றும் ததனை யவன்கண் விடல்.

(பரி-ா.) எ-து, —இவ்வினையை இக்கருவியால் இவன் முடிக்க வல்ல னெனக் கூறுபடுத் தாராய்ந்து, மூன்றுங் தம்முள் இயைந்தவழி அவ்வினையை அவன்கண்ணே விடுக, எ-று.

கருவி-துணிவரும் பொருஞும் முதலாயின. வினை முதலும் கருவியும் வினையுங் தம்முள் இயைதலாவது ஒரொன்றேடு ஏனைய இரண்டற்கும் பொருத்தமுன்டாதல். விடுதல் - அதற்கு அவனை உரியனுக்குதல்.

(தெ-ப-ா.)—இதனை - இத்தொழிலை, இதனால் - இந்தக் காரணத்தால், இவன்முடிக்கும்என்று - இவன் முடிக்கவல்லவ னென்று, ஆய்ந்து - (பகுத்து)ஆராய்ந்து, அதனை - (இம்மூன்று ம் தம்முள் ஒத்திருந்தவிடத்து) அத்தொழிலை, அவன்கண் - அவனிடத்தே, விடல் - விடக்கடவன்.

517. After having considered, “this man can accomplish this, by these means,” let (the king) leave with him the discharge of that duty.

அ. வினைக்குரிமை நாடிய பின்றை யவனை யதற் குரியனுகச் செயல்.

(பரி-ா.) எ-து, —ஒருவனை அரசன் தன்வினைசெய்தற் குரியனுக ஆராய்ந்து துணிந்தால், பின் அவனை அதற் குரியனுமாறு உயரச்செய்க, எ-று.

உயரச்செய்தலாவது அதனைத் தானே செய்து முடிக்கும் ஆற்றலுடையானுக்குதல். அது செய்யாக்காலுங் கெடுமென்பது கருத்து.

(தெ-ப-ா.)—உரிமை - (ஒருவனை அரசன்) தன் தொழில் செய்தற்கு உரியனுயிருக்கையை, நாடியபின்றை - ஆராய்ந்து துணிந்தபின்பு, அவனை அதற்கு - அவனை அத்தொழில்செய்தற்கு, உரியன்ஆக - உரியவனுக, செயல் - (உயரச்) செய்யக்கடவன்.

518. Having considered what work a man is fit for, let (the king) employ him in that work.

கூ. வினைக்கண் வினையுடையான் கேண்மைவே ருக நினைப்பானை நீங்குங் திரு.

(பரி-ா.) எ-து, —எப்பொழுதாங் தன்வினையின்கண்ணே முயற்சீ யுடையான் அவ்வுரிமையாற்றனக்குக் கேளாய் ஒழுகுகின்ற தன்மையை அது பொருதார் சொற்கேட்டு அரசன் மாறுபடக கருதுமாயின், திருமகன் அவனை விட்டுநீங்கும், எ-று.

கேளாயொழுகுகின்ற தன்மையாவது தான் பிறநைய் சில்லாது கேளிர்செய்யும் உரிமையெல்லாஞ் செய்தொழுகுதல். அவனை அவமதிப் பாகக் கொண்டு செறக்கருதுமாயின் பின் ஒருவரும் உட்பட்டு முயல்வா நக

வில்லையாம், ஆகவே, தன்செல்வங் கெடுமென்பது கருத்து. இங்கான் குபாட்டானும் ஆள்தற்குரியானை ஆளுந்திறங் கூறப்பட்டது.

(தெ - ப - ளா.)—வினைக்கண் - (தன்) தொழிலினிடத்தே, வினைடையான் - (எப்போதும்) முயற்சியையுடையவன், (அவ் வுரிமையால்), கேண்மை - (தனக்குச்) சுற்றமாய் நடக்கின்ற தன் மையை, வேறுஆக - (அதுபொருத்தவரது சொல்லைக்கேட்டு) மாறுபட, நினைப்பானை - நினைக்கும் அரசனை, திரு - திருமகன், நீங்கும் - விட்டுநிங்குவான்.

519. Prosperity will leave (the king) who doubts the friendship of the man who steadily labours in the discharge of his duties.

க. நாடோறு நாடுக மன்னன் வினைசெய்வான்  
கோடாமை கோடா துலகு.

(பரி-ளா.) எ - து, - வினைசெய்வான் கோடாதொழிய உலகு கோடாது; ஆதலான், அரசன் அவன்செயலை நாள்தோறும் ஆராய்க, எ-று.

அஃதொன்றனையும் ஆராயவே அதன்வழித்தாய உலகமெல்லாம் ஆராய்ந்தானும், அதனால் அவனுரிமை அழியாமற் றன்னுள்ளே ஆராய்ந்து போதுக வென்பதாம். இதனால் ஆண்டவழிச்செய்வதுக்கூறப்பட்டது.

(தெ - ப - ளா.)—வினைசெய்வான் - தொழில்செய்பவன், கோடாமை - கோணுதிருக்க, உலகு - உலகமானது, கோடாது - கோணுது; (ஆதலால்), மன்னன்-அரசன், நாள்தோறும்-தினங்தோறும், நாடுக - (அவன்செயலை) ஆராயக்கடவன்.

520. Let a king daily examine the conduct of his servants; if they do not act crookedly, the world will not act crookedly.

நூ-ம். அதி-சுற்றந்தழால்.

அஃதாவது அரசன் தன்கிளொகுதாத் தன்னில் நீங்காமல் அணைத்தல். வினைசெய்வாகாக் கூறி ஏனைச்சுற்றங் கூறுகின்றார் ஆகவின், இது தெரிந்துவினையாடவின் பின் வைக்கப்பட்டது.

க. பற்றற்ற கண்ணும் பழமை பாராட்டுதல்  
சுற்றத்தார் கண்ணே யுள்.

(பரி-ளா.) எ-து, - ஒருவன் செல்வங்தொலைந்து வறியன் ஆயவழியும் விடாது தம்மோடு அவனிடைப் பழமையை எடுத்துக்கொண்டாடும் இயல்புகள் சுற்றத்தார்மாட்டே உள்வாவன, எ-று.

சிறப்புமை வறியனுயவழிப் பாராட்டப்படாமை விளக்கின்றது. பழமை - பற்றறுக் காலத்துத் தமக்குச் செய்த உபகாரம். பிறவோல்லாம் அவன் பற்றற்றபொழுதே தாழும் அவனேடு பற்றறுவராகவின், ஏகாரங்தேற்றத்தின்கண் வந்தது. இதனால் சுற்றத்தது சிறப்புக் கூறப்பட்டது.

(தெ-ப-ரா.)—பற்று அற்றகண்ணும் - (ஒருவன்) செல்வங் தொலைந்து வறுமைப்பட்டவிடத்தும், பழமை - (தம்மோடு அவனிடத்து உண்டாகிய) பழமையை, பாராட்டுதல் - (எடுத்துக்) கொண்டாடுந்தன்மைகள், சுற்றந்தார்கண்ணே-உறவினரிடத்தே, உள் - உளவாகும்.

**521.** Even when (a man's) property is all gone, relatives will act towards him with their accustomed (kindness).

ஒ. விருப்பரூச் சுற்ற மியையி னருப்பரூ  
வாக்கம் பலவுங் தரும்.

(பரி-ரா.) எ-து,—அன்பறுத சுற்றம் ஒருவற்கெய்துமாயின் அஃது அவற்குக் கிளைத்தல் அரூத செல்வங்கள் பலவற்றையுங் கொடுக்கும், எ-று.

உட்பகையினீக்குதற்கு விருப்பரூச் சுற்றமென்றும், தானேவளர்க் கும் ஒருதலையாய செல்வத்தினீக்குதற்கு அருப்பரூவாக்கமென்றும், விசேஷத்தார். தொடைநோக்கி விகாரமாயிற்று. இயையினென்பது அதன் து அருமை விளக்கி நின்றது. ஆக்கமென்பது அகுபெயர். பலவுமென்றது அங்கங்கள் ஆற்றையும் நோக்கி. பலர்கூடி வளர்த்தவின், அவை மேன்மேற் கிளைக்குமென்பது கருத்து,

(தெ-ப-ரா.)—விருப்புஅரூ - அன்புநீங்காத, சுற்றம்-சுற்ற மானது, இயையின் - (ஒருவனுக்கு) வாய்க்குமாயின், (அது) அரும்புஅரூ - கிளைத்தல்நீங்காத, ஆக்கம்பலவும் - பலசெல்வங் களையும், தரும் - (அவனுக்குக்) கொடுக்கும்.

**522.** If (a man's) relatives remain attached to him with un-changing love, it will be a srouce of ever-increasing wealth.

ஒ. அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக் கோடின்றி நீர்விறைந் தற்று.

(பரி-ரா.) எ - து,—அச்சுற்றத்தோடு நெஞ்சு கலத்தல் இல்லாத வன் வாழ்க்கை குளப்பரப்புக் கணாயின்றி நீர்விறைந்தாற்போலும், எ-று.

சுற்றத்தோடென்பது அதிகாரத்தான் வந்தது. நெஞ்சுகலப்புத் தன்னளவும் அதன்னளவும் உசாவுதலான் வருவதாகவின், அளவளாவென் பது அகுபெயர். வாழ்க்கையென்றதூஉம் அதற்கேதுவாய செல்வங்களோ. விறைதலென்னும் இடத்து சிக்க பொருளின் தொழில் இடத்தின்மேல் சின்றது. சுற்றமில்லாதான் செல்வங்கள் தாங்குவார் இன்மையின் புறத் துப்போமென்பதாம்.

(தெ-ப-ரா.)—அளவளாஇல்லாதான் - (அச்சுற்றத்தோடு) நெஞ்சுகலத்த வில்லாதவனது, வாழ்க்கை - செல்வம், குளவளா - குளப்பரப்பானது, கோடுஇன்றி - கணாயில்லாமல், நீர்விறைந்துஅற்று - நீர்விறைந்தாற்போலும்.

**523.** The wealth of one who does not mingle freely with his relatives, will be like the filling of water in a spacious tank, that has no banks.

ச. சுற்றத்தாற் சுற்றப் படவொழுகல் செல்வங்தான் பெற்றத்தாற் பெற்ற பயன்.

(பரி-ா.) எ-து,—செல்வம் பெற்றவதனால் ஒருவன் பெற்ற பயன் வது தன்சுற்றத்தால் தான் சூழப்படும்வகை அதனைத் தழீஇ ஒழுகுதல், எ-று.

பெற்றவென்பதனால் அகரமும் அதனுளைன்பதனால் அன்சாரியையும் தொடைநோக்கி விகாரத்தாற்றெடுக்கன. இவ்வொழுக்குப் பகையின்றி அரசாடற் கேதுவாகவின், இதனைச் செல்வத்திற்குப் பயனென்றார். இவை மூன்றுபாட்டானும் சுற்றந்தழால் செல்வத்திற்கேதுவும் அரசூம் பயனுமாமென்பது சூறப்பட்டது.

(தெ-ப-ா.)—செல்வம் - செல்வத்தை, பெற்றத்தால்-பெற்ற அதனால், பெற்றபயன் - (ஒருவன்) பெற்றபயனாவது, சுற்றத்தால் - (தன்) சுற்றத்தினாலே, தான்சுற்றப்பட - தான்சூழப்படும்வகை, ஒழுகல் - (அச்சுற்றத்தைத்) தழுவிகடத்தலாம்.

524. To live surrounded by relatives, is the advantage to be derived from the acquisition of wealth.

ஞ. கொடுத்தலு மின்சொலு மாற்றி னடுக்கிய சுற்றத்தாற் சுற்றப் படும்.

(பரி-ா.) எ-து,—ஒருவன் சுற்றத்திற்கு வேண்டுவன கொடுத்தலையும் இன்சொற் சொல்லுதலையும் வல்லனுயின் தம்மிற்றெடுர்ந்த பலவகைச் சுற்றத்தானே சூழப்படும், எ-று.

இரண்டும் அளவறிந்தாற்றுதல் அரிதென்பதுதோன்ற, ஆற்றினென்றார். தம்மிற்றெடுர்தலாவது சுற்றத்தது சுற்றமும் அதனது சுற்றமுமாய் அவற்றுத் பினிப்புண்டுவருதல். இவ்வுபாயங்களை வடதாலார் தான் முன் சாமமுமென்ப.

(தெ-ப-ா.)—கொடுத்தலும் - (ஒருவன்சுற்றத்திற்கு) (வேண்டுவன) கொடுத்தலையும், இன்சொலும் - இனியசொந் சொல்லுதலையும், ஆற்றின் - செய்யவல்லவனுயின், அடுக்கிய - (தம்மில்) தொடர்ந்த, சுற்றத்தால் (பலவகைச்) சுற்றத்தாலும், சுற்றப்படும் - சூழப்படுவான்.

525. He will be surrounded by numerous relatives who manifests generosity and affability.

ஞ. பெருங்கொடையான் பேணேன் வெகுளி யவனின் மருங்குடையார் மாரிலத் தில்.

(பரி-ா.) எ-து,—ஒருவன் மிக்ககொடையை உடையனுமாய் வெகுளையை விரும்பானும் ஆயின் அவன்போலக் கிளையுடையார் இவ்வுலகத் தில்லை, எ-று.

மிக்ககொடை - ஒன்றானும் வறுமையெய்தாமற் கொடுத்தல். விரும்பாமை-இஃதுஅரசற்கு வேண்டுவதூன்தென்று அளவிறந்து செய்யாமை.

(தெ-ப-னா.)—பெருங்கொடையான் - (ஒருவன்) மிகுந்த கொடையையுடையவனும், வெகுளி - கோபத்தை, பேணுன் - விரும்பாதவனும் (ஆனால்), அவனின் - அவனைப்போல, மருங்கு உடையார் - சுற்றமுடையவர், மாநிலத்து - இப்பெரிய உலகத் தில், இல் - இலர்.

526. No one, in all the world, will have so many relatives (about him), as he who makes large gifts, and does not give way to anger.

எ. காக்கை கரவா கரைந்துண்ணு மாக்கமு  
மன்னீ ரார்க்கே யுள்.

(பரி-னா.) எ-து,—காக்கைகள் தமக்கிளையாயின கண்டவழி மறையாது இனத்தை அழைத்து அதனேடுக் கூட வன்னைநிற்கும்; சுற்றத்தான் எய்தும் ஆக்கங்களும் அப்பெற்றித்தாய இயல்பினை உடையார்க்கே உள்வாவன, எ-று.

அவ்வாக்கங்களாவன பகையின்மையும், பெருஞ்செல்வம் உடைமையும் முதலாயின. எச்சவும்மையான் அறமும் இன்பமுமே அன்றிப் பொருளும் எய்துமென்பது பெறுதும். அப்பெற்றித்தாய இயல்பென்றது தாம் நுகர்வனவெல்லாம் அவரும் நுகருமாறு வைத்தல்.

(தெ-ப-னா.)—காக்கை - காகங்கள், கரவா - (இரோகண்ட விடத்து) மறைக்காமல், கரைந்து - (இனத்தை) அழைத்து, உன் னும் - (அதனேடு) உண்ணைநிற்கும்; ஆக்கமும் - (சுற்றத்தால் வரும்) செல்வங்களும், அன்னீரார்க்கே - அப்படிப்பட்டகுணத்தை யுடையவர்க்கே, உள் - உள்ளனவாகும்.

527. The crows do not conceal (their prey), but will call out for others (to share with them) while they eat it; wealth will be with those who show a similar disposition (towards their relatives).

அ. பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கி  
நதுநோக்கி வாழ்வார் பலர்.

(பரி-னா.) எ-து,—எல்லாரையும் ஒருதன்மையராக நோக்காது அரசன் தத்தந் தகுதிக்கேற்ப நோக்குமாயின் அச்சிறப்புநோக்கி அவனை விடாது வாழுஞ் சுற்றத்தார் பலர், எ-று.

உயர்ந்தார் நீங்குதல்நோக்கிப் பொதுநோக்கை விலக்கி, எல்லாரும் விடா தொழுகுதல் நோக்கி வரிசைநோக்கை விதித்தார். இங்கான்குபாட்டானுஞ் சுற்றந்தழுவும் உபாயங் கூறப்பட்டது.

(தெ-ப-னா.)—வேந்தன் - அரசன், பொதுநோக்கான்-எல்லாரையும் ஒருதன்மையாக நோக்காமல், வரிசை ஆ - அவரவர் தகுதிக்கு ஏற்க, நோக்கின் - நோக்குவானுயின், அதுநோக்கி-அச்

சிறப்புநோக்கி, வாழ்வார்பலர் - (அவனைவிடாது) வாழுஞ்சுற்றந்தார் பலர்.

528. Many relatives will live near a king, when they observe that he does not look on all alike, but that he looks on each man according to his merit.

கூ. தமராகித் தற்றுறந்தார் சுற்ற மமராமைக் காரண மின்றி வரும்.

(பரி - ளா.) எ - து, - முன்தமராய் வைத்துத் தன்னேடு அமராது யாதானுமொரு காரணத்தால் தன்னைப் பிரிந்துபோயவர் பின்னும் வந்து சுற்றமாதல் அவ்வமராமைக்காரணம் தன்மாட்டிலையாகத் தானே யுள்தாம், எ-று.

அமராமைக் காரணமின்றி யென்றதனான், முன் அஃதுண்டாய்த் தற்றத்தல் பெற்றால் : அஃதாவது, அரசன் தான் நெறிகெடவோமுகல் வெறுப்பன செய்தலென்றிவை முதலியவற்றூன் வருவது. ஆக்கம் வரு விக்கப்பட்டது. இயற்கையாகவே அன்புடையராய் சுற்றத்தார்க்குச் செயற்கையான் வந்த நீக்கம் அதனை ஒழிய ஒழியும், ஒழிந்தால் அவர்க் கன்புசெய்து கொள்ளவேண்டா, பழைய இயல்பாய் நிற்குமென்பார், வருமென்றார்.

(தெ-ப- - ளா.)—தமர்ஆகி - (முன்பு) சுற்றத்தாராயிருந்து, தன்துறந்தார் - யாதோ ஒருகாரணத்தால் தன்னைப்பிரிந்துபோனவர், சுற்றம் - (பின்னுமவந்து) சுற்றத்தாராகுதல், அமராமைக் காரணம் - அப்பொருந்தாமையின்காரணம், இன்றி - (தன்னிடத்து) இல்லையாக, வரும் - (தானே) உண்டாகும்.

529. Those who have been friends and have afterwards forsaken him, will return and join themselves (to him), when the cause of disagreement is not to be found in him.

கா. உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்த னிழைத்திருங் தெண்ணிக் கொளல்.

(பரி - ளா.) எ - து, - காரணமின்றித் தன்னிடத்துவின்றும் பிரிந்து போய்ப் பின்காரணத்தான் வந்த சுற்றத்தானை அரசன் அக்காரணத்தைச் செய்துவைத்து ஆராய்ந்து தழீஇக்கொள்க, எ-று.

வாளா உழைப்பிரிந்தென்றமையின், பிரிதற்குக் காரணம் இன்மை பெற்றால். வருதற்காரணத்தைச் செய்யாதவழிப் பின்னும் பிரிந்துபோய்ப் பகையோடு கூடுமாகவின் இழைத்திருந்தென்றும், அன்பின்றிப் போய்ப் பின்னுங் காரணத்தான் வந்தமையின் என்னிக் கொள்ளென்றுங் கூறி னர். பிரிந்துபோய சுற்றத்தாருள் தீமை செய்யப்போய் அதனை ஒழிய வருவானும் அது செய்யாமற்போய்ப் பின் நன்மை செய்யவருவானும் தழூவப்படுமாகவின், தழூவுமாறுமுறையே இவ்விரண்டுபாட்டானுங் சுற்பட்டது.

(தெ-ப-ா-ா.)—உழை-(காரணமின்றித்) தன்னிடத்தினின் றும், பிரிந்து - பிரிந்துபோய், காரணத்தின் - (பின்பு) காரணத் தால், வந்தானை - வந்தசுற்றத்தானை, வேந்தன் - அரசன், இழை த்துஇருந்து - அக்காரணத்தைச் செய்துவைத்து, என்னி - ஆரா யங்கு, கொள்ளல் (தழுவிக்) கொள்ளக்கடவன்.

530. When one may have left him, and for some cause has returned to him, let the king fulfil the object (for which he has come back) and thoughtfully receive him again.

### நூ-ம். அதி-பொச்சாவாமை.

அஃஂதாவது உருவும் திருவும் ஆற்றலும் முதலாயவற்றுன் மகிழ்ந்து தற்காத்தலினும் பகையழித்தன் முதலிய காரியங்களினும் சோர்தலைச் செய்யாமை. மேற்சொல்லிய சுற்றத்தாராற் பயணுள்ளது இச்சோர்வு இல்வழி யாகவின், இது சுற்றங்தமாவின்பின் வைக்கப்பட்டது.

க. இறந்த வெகுளியிற் நீதே சிறந்த வுவகை மகிழ்ச்சியிற் சோர்வு.

(பரி - ளா.) எ-து,—மிக்கவுவகைக் களிப்பான் வரும் மறவி அரச னுக்கு அளவிறந்த வெகுளியினுங் தீது, எ-று.

மிக்கவுகை-பெருஞ்செல்வம், பேரின்பம், பெருமிதமென்றிவற்றுன் வருவது. அளவு பகைவா அடர்த்தற்கும் கொடியோகா ஒஹ்ததற் கும் வேண்டுவது. இறந்தவெகுளி ஓரோவழிப் பகைவாயுங்கொல்லும், இஃபு இன்னதன்றித் தன்னையே கோறவின், அதனினுங் தீதாயிற்று.

(-ப-ா-ா.)—சிறந்தஉவகை - மிகுந்த அகமலர்ச்சியினது, மகிழ்ச்சியின் - களிப்பால் வருவதாகிய, சோர்வு - மறதியானது, இறந்த வெகுளியின் - (அரசனுக்கு) அளவுகடந்த கோபத்தி னும், தீதே - தீயதேயாம்.

531. More evil than excessive anger, is forgetfulness which springs from the intoxication of great joy.

உ. பொச்சாப்புக் கொல்லும் புகழை யறிவினை நிச்ச நிரப்புக்கொன் ரூங்கு.

(பரி-ளா.) எ-து,—ஒருவன் புகழினை அவன் மறவிகெடுக்கும், அறி வினை நிச்சநிரப்புக் கெடுக்குமாறுபோல, எ-று.

நிச்சநிரப்பு-நாள்தோறும் இரவான் வரந்தித் தன்வயிறு நிறைத்தல். அஃபு அறிவுடையான்கள் உண்டாயின் அவற்கு இளிவரவானும் பாவத் தானும் எள்ளற்பாட்டினை விளைத்து அவன் நன்குமதிப்பினை அழிக்கும்; அதுபோல, மறவியும் புகழுடையான்கள் உண்டாயின் அவற்குத் தற்காவா மையானும் காரியக்கேட்டானும் எள்ளற்பாட்டினை விளைத்து அவன் நன்கு மதிப்பினை அழிக்குமென்பதாயிற்று. இவையிரண்டுபோட்டானும் பொச் சாட்பினது குற்றங் கூறப்பட்டது.

(தெ - ப - கா.)—அயிவினே - ஞானத்தை, விச்சங்கிரப்பு - நித்தியதரித்திரமானது, கொன்றுங்கு - கெடுக்கும்விதம்போல, பொச்சாப்பு - (ஒருவனுடைய) மறதியானது, புகழை - (அவன்) புகழை, கொல்லும் - கெடுக்கும்.

532. Forgetfulness will destroy fame, even as constant poverty destroys knowledge.

ஈ. பொச்சாப்பார்க் கில்லைப் புகழ்மை யதுவுலகத் தெப்பானு லோர்க்குங் துணிவு.

(பரி-கா.) எ - து,—பொச்சாங் தொழுகுவார்க்குப் புகழுடைமை வில்லை; அவ்வின்மை இங்கீதி நாலுடையார்க்கே அன்றி உலகத்து எவ்வ கைப்பட்ட நாலுடையார்க்கும் ஒப்ப முடிந்தது, எ-று.

அரசர்க்கே அன்றி அறமுதலிய நான்குனும் முயல்வார் யாவர்க்கும் அவை கைகூடாமையின் புகழில்லையென்பது தோன்ற, எப்பானு லோர்க் குங் துணிவென்றார்.

(தெ-ப-கா.)—புகழ்மை - புகழுடையராயிருக்கையானது, பொச்சாப்பார்க்கு - மறதியுடையவர்க்கு, இல்லை-இலது; அது-அவ்வில்லாமையானது, (இங்கீதி நாலுடையார்க்கே அன்றி), உலகத்து - உலகத்துள்ள, எப்பால்நூலோர்க்கும் - எவ்வகைப்பட்ட நாலுடையவர்க்கும், துணிவு - (ஒப்பமுடிந்த) தெளிவாம்.

533. Thoughtlessness will never acquire fame; and this tenet is upheld by all treatises in the world.

ஈ. அச்ச முடையார்க் கரணில்லை யாங்கில்லை  
பொச்சாப் புடையார்க்கு நன்கு.

(பரி-கா.) எ-து,—காடு மலை முதலிய அரண்களுள்ளே நிற்பினும், மனத்தின்கண் அச்சமுடையார்க்கு அவற்றுற்பயனில்லை; அதுபோலச் செல் வமெல்லாம் உடையராயினும், மனத்தின்கண் மறவியை உடையார்க்கு அவற்றுற் பயனில்லை, எ-று.

நன்மைக்கேதுவாகவின், நன்கென்றார். அச்சமுடையார் நின்ற அரண்மியுமாறுபோல மறவியுடையாருடைய செல்வங்களும் அழியுமென்பதாயிற்று.

(தெ - ப - கா.)—அச்சமுடையார்க்கு - (மனத்தின்கண்) அச்சமுடையார்க்கு, அரண் - (காடுமலை முதலாகிய) அரணங்க வில் (இருந்தாலும்), இல்லை - (அவைகளாலே பயன்) இல்லை; ஆங்கு - அதுபோலவே, பொச்சாப்பு உடையார்க்கு - மறதியுடை வர்க்கு, நன்கு-செல்வமெல்லாம் (உடையராயிருந்தாலும்), இல்லை- (அவைகளாலேபயன்) இல்லை.

534. Just as the coward has no defence (by whatever fortifications he may be surrounded), so the thoughtless has no good (whatever advantages he may possess.)

ஞ. முன்னுறக் காவா திமுக்கியான் றன்பிழை  
பின்னா ரிரங்கி விடும்.

(பரி - ளா.) எ-து,-தன்னுற காக்கப்படுக் துன்பங்களை அவை வருதற்குமுன்னே அறிந்து காவாது மறந்திருந்தான் பின்வந்து உற்றகாலத்துக்காக்கலாகாமையின் அப்பிழைப்பினை நினைந்திரங்கிவிடும், எ-று.

காக்கப்படுக் துன்பங்களாவன சோர்வு பார்த்துப் பகைவர் செய்வன. ஊற்றின்கண்ணபுழி உருபுஞ்சாரியையும் உடன்மூக்கன். உற்றகாலத்துக் காக்கலாகாமையின், இரங்கிவிடு மென்றார். இவை மூன்று பாட்டானும் பொச்சாப்புடையார்க்கு வரும் ஏதங் கூறப்பட்டது.

(தெ - ப-ளா.)—முன்னுற - (வாராமற்காக்கப்படுக் துன்பங்களை அவை வருதற்கு) முற்பட, காவாது - (அறிந்து) காவாமல், இமுக்கியான் - மறந்திருந்தவன், பின் ஊறு - பின் துன்பம் வந்தகாலத்தில் (காக்கக்கூடாமையால்), தன்பிழை - தன்னுடைய அத்தவறு (நினைத்து), இரங்கிவிடும்-இரங்கிவிடுவான்.

535. The thoughtless man, who provides not against the calamities that may happen, will afterwards repent for his fault.

ஈ. இமுக்காமை யார்மாட்டு மென்றும் வழுக்காமை வாயி னதுவொப்ப தில்.

(பரி - ளா.) எ-து,-அரசர்க்கு மறவாமைக்குணம் யாவர்மாட்டும் எக்காலத்தும் ஒழிவின்றி வாய்க்குமாயின் அதனை ஒக்கும் நன்மை பிறி தில்லை, எ-று.

வினைசெய்வார் சுற்றத்தாரொன்னுங் தம் பாலார்கண்ணும் ஒப்பவேண்டுதலின் யார்மாட்டுமென்றும், தாம் பெருகியஞான்றும் சுருங்கிய ஞான்றும் ஒப்பவேண்டுதலின் என்றுமென்றும், எல்லாக்காரியங்களினும் ஒப்பவேண்டுதலின் வழுக்காமையென்றுங் கூறினார். வாயினென்பது முதனிலைத்தொழிற்பெய ரதியாக வந்த வினையெச்சம். வாய்த்தல்நேர்படுதல்.

(தெ - ப-ளா.)—இமுக்காமை - (அரசர்க்கு) மறவாமையானது, யார்மாட்டும் - யாவரிடத்தும், என்றும் - எக்காலத்திலும், வழுக்காமை - ஒழிவில்லாமல், வாயின் - வாய்க்குமாயின், அது-அதனை, ஒப்பது - ஒக்கும் நன்மையானது, இல் - இல்லை.

536. There is nothing comparable with the possession of unfailing thoughtfulness at all times, and towards all persons.

எ. அரியவென் ரூகாத வில்லைப்பொச் சாவாக்கருவியாற் போற்றிச் செயின்.

(பரி - ளா.) எ - து,-இவை செய்தற்கரியனவென்று சொல்லப்பட்டு ஒருவற்கு முடியாத காரியங்களில்லை, மறவாத மனத்தானே என்னிச் செய்யப்பெறின், எ-று.

பொச்சாவாத என்பதன் இறுதிசிலை விகாரத்தாற்றெல்லை. அந்தக் கரணமாகவின் கருவியென்றார். இடைவிடாதங்னிலும் தப்பாத சூழ்சியும் உடையார்க்கு எல்லாம் எளிதின் முடியுமென்பதாம். இவையிரண்டு பாட்டானும் பொச்சாவாமையது சிறப்புக் கூறப்பட்டது.

(தெ-ப-ா.)—பொச்சாவாத-மறவாத, கருவியால்-மனத் தால், போற்றிச்செயின் - என்னிச்செயின், அரிய என்று - (இவைசெய்தற்கு) அரியனவென்று சொல்லப்பட்டு, ஆகாத இல்லை - முடியாத காரியங்களில்லை.

537. There is nothing too difficult to be accomplished, if a man set about it carefully, with unflinching endeavour.

அ. புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டுஞ் செய்யா  
திகழ்ந்தார்க் கெழுமையு மில்.

(பரி-ா.) எ-து,-நீதி நாலுடையார் இவை அரசர்க்குரியன வென்று உயர்த்துக்கூறிய செயல்களைக் கடைப்பிடித்துச் செய்க, அங்கு என்கெய்யாது மறந்தவர்க்கு எழுமையினும் நன்மையில்லை ஆகலான், எ-று.

அச்செயல்களாவன மூவகைஆற்றலும், நால்வகை உபாயமும், ஐவகைத் தொழிலும், அறுவகைக் குணமும் முதலாய செயல்கள். சாதிதரும் மாகிய இவற்றின் வழிஇயோர்க்கும் உள்ளது நிரயத்துன்பமே யாகலீன், எழுமையு மில்லென்றார். எழுமை—ஆகுபெயர். இதனாற் பொச்சாவாது செய்யவேண்டுவன கூறப்பட்டன.

(தெ-ப-ா.)—புகழ்ந்தவை - (நீதி நாலுடையார் இவை அரசர்க்கு உரியவையென்று) உயர்த்திச்சொல்லிய செயல்களை, போற்றி - மறவாது, செயல்வேண்டும் - செய்யக்கடவர், செய்யாது - (அப்படிச்) செய்யாமல், இகழ்ந்தார்க்கு-மறந்தவர்க்கு, எழுமையும் - எழுபிறப்பினும் வரும் நன்மை, இல் - இல்லை, (ஆதலால்).

538. Let (a man) observe and do these things which have been praised (by the wise); if he neglects, and fails to perform them, for him there will be no (happiness) throughout the seven births.

கூ. இகழ்ச்சியிற் கெட்டாளை யுள்ளுக தாந்த  
மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து.

(பரி-ா.) எ-து,-அரசர் தம்மிகிழ்ச்சிக்கண் தாம் வலியுறும்பொழுது, முற்காலத்து அதனின் ஆய சோர்வாற் கெட்டவர்களை நினைக்க, எ-று.

காரணங்களோடு அவர்க்குளதாய உரிமையை மகிழ்ச்சிமே லேற்றித் தம்மகிழ்ச்சியி ணென்றும், இகழ்ச்சியுங் கேடும் உடன்தோன்றுமாகவின் மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்தென்றுங் கூறினார். கெட்டாளை உள்ளவே, நாழும் அவ்வாறே கெடுதுமென்று அதன்கண் மைந்துருளான்பது கருத்து, என்னுகவென்று பாடமோதவாரும் உளர்.

(தெ - ப - ளா.)—தம்மகிழ்ச்சியின் - (அரசர்) தமதுமகிழ்ச்சியில், தாம் மைந்துரும்போழ்து-தாம்வலிபட நிற்கும்பொழுது, இகழ்ச்சியின் - (முற்காலத்தில் அம்மகிழ்ச்சியில்தோன்றிய) மற தியினால், கெட்டாரா-கெட்டவர்களை, உள்ளுக-நினைக்கக்கடவர்.

539. Let (a king) think of those who have been ruined by neglect, when his mind is elated with joy.

க. உள்ளிய தெய்த லெளிதுமன் மற்றுந்தா  
ஆள்ளிய துள்ளப் பெறின்.

(பரி - ளா.) எ - து,-அரசனுக்குந் தான் எய்த நினைத்தபொருளை  
அங்கினைத்த பெற்றியே எய்துதல் எளிதாம், பின்னும் அதனையே நினைக்  
கக்கூடுமாயின், எ-று.

அது கூடாதென்பது ஒழிக்கு நின்றமையின், மன் ஒழியிசைக்கன்  
வந்தது. அதனையே நினைத்தலாவது மறவியின்றி அதன்கண்ணே முய  
றல். இவை யிரண்டுபொட்டானும் பொச்சாவாமைக்கு உபாயங் கூறப்  
பட்டது.

(தெ-ப-ளா.)—உள்ளியது - (அரசன்தான்பெற) நினைத்த  
பொருளை, எய்தல் - (அங்கினைத்தபடியே) அடைதல், எளிது  
மன் - எளிதாகும், மற்றும்தான் - பின்னும் அவன், உள்ளியது-  
அங்கினைத்தபொருளையே, உள்ளப்பெறின்-நினைக்கக்கூடுமானால்.

540. It is easy for (one) to obtain whatever he may think of, if he  
can again think of it.

நுடு-ம். அதி-செங்கோண்மை.

அஃதாவது அரசனுற் செய்யப்படும் முறையினது தன்மை. அம்  
முறை ஒருபாற்கோடாது செவ்விய கோல் போறவின் செங்கோலெனப்  
பட்டது. வட்நாலாரும் தண்டமென்றார். அது சோர்வில்லாத அரச  
னுற் செயற்பாலதுஆகவின், இது பொச்சாவாமையின்பின் வைக்கப்பட்ட  
தது.

க. ஓர்ந்துகண் ஞேடா திறைபுரிந் தியார்மாட்டுங்  
தேர்ந்துசெய் வஃதே முறை.

(பரி-ளா.) எ - து,-தன்கீழ் வாழ்வார் குற்றஞ்செய்தால் அக்குற்  
ந்ததை நாடி யாவர்மாட்டுங் கணஞேடாது நடவுங்கிலைமையைப் பொருந்தி  
அக்குற்றத்திற்குச் சொல்லிய தண்டத்தை நாலோரோடும் ஆராய்க்கு  
அவ்வளவிற்குக்கூட செய்வதே முறையாம், எ-று.

நடவுங்கிறதல் இறைக்கியல்பாகவின் அதனை இறையென்றும், உயிரினுஞ்  
சிறந்தார்க்கண்ணும் என்பார் யார்மாட்டுமென்றும் கூறினார். இறைமை  
இறையெனவும், செய்வது செய்வஃதெனவும், நின்றன. இதனுற் செங்  
கோண்மையது இலக்கணங் கூறப்பட்டது.

(தெ - ப-ஸா.)—ஒரங்கு - (தன்கீழ்வாழ்வார் செய்தகுற் றத்தை) ஆராய்ந்து, யார்மாட்டும் - யாவசிடத்தும், கண்ணே டாது - தாட்சினியப்படாமல், இறைபுரிந்து - நடுவங்கிலைமையை விரும்பி, தேரங்கு - (அக்குற்றத்திற்குச் சொல்லிய தண்டத்தை நாலோரோடும்) ஆராய்ந்து, செய்வங்கே - அவ்வளவினதாகச் செய்தலே, முறை - நீதியாம்.

541. To examine into (the crimes which may be committed), to show no favor (to any one), to desire to act with impartiality towards all, and to inflict (such punishments) as may be wisely resolved on, constitute rectitude.

## உ. வானேக்கி வாழு மூலகெல்லா மன்னவன் கோனேக்கி வாழுங் குடி.

(பரி-ஸா.) எ-து,—உலகத்துயிடோல்லாம் மழையுளதாயின் உளவர காங்கிரஸ் எனினும், குடிகள் அரசன் செங்கோலுளதாயின் உளவாகா ஸிற்கும், எ-று.

நோக்கிவாழ்தல்-இன்றியமையாமை. வானினுயவனாவை வாணென் றும், கோவினுய ஏமத்தைக் கோலென்றுங் கூறினார். அவ்வேமம் இல்வழி உணவுளதாயினுங் குடிகட்கு அதனாற் பயனில்லை யென்பதாம்.

(தெ-ப-ஸா.)—உலகு எல்லாம் - உயிர்களெல்லாம், வான் நோக்கி - மழையைநோக்கி, வாழும் - வாழுநிற்கும், (ஆயினும்) குடி - குடிகள், மன்னவன் - அரசனது, கோல்நோக்கி - செங் கோல்நோக்கி, வாழும் - வாழுநிற்கும்.

542. When there is rain, the living creation thrives; and so when the king rules justly, his subjects thrive.

## ஈ. அந்தனர் நூற்கு மறத்திற்கு மாதியாய் நின்றது மன்னவன் கோல்.

(பரி-ஸா.) எ - து,—அந்தனர்க்குரித்தாய வேதத்திற்கும் அதனாற் சொல்லப்பட்ட அறத்திற்குங் காரணமாய் விலைபெற்றது அரசனாற் செலுத் தப்படுகின்ற செங்கோல், எ-று.

அரசர் வளிக்கொன்னும் ஏனையோர்க்கும் உரிததாயினும், தலைமைபற்றி அந்தனர் நூலெலன்றார். “மாதவர் நோன்பு மடவார் கற்புங்—காவலன் காவலன்றித் தங்கா” ஆகவின், ஈண்டறமென்றது அவையொழிந்தவற்றை. வேதமும் அறனுஞ் அநாதியாயினுஞ் செங்கோல் இல்வழி நடவாழுகவின், அதனை அவற்றிற்காதியென்றும், அப்பெற்றியே தனக்காதியாவது பிறி தில்லையென்பார் நின்றதென்றுங் கூறினார். இவையிரண்டுபோட்டானுஞ் செங்கோலது சிறப்புக் கூறப்பட்டது.

(தெ - ப - ஸா.)—மன்னவன்கோல் - அரசன்செங்கோலா னது, அந்தனர் நூற்கும் - அந்தனர்க்கு உரித்தாகிய வேதத்திற்

கும், அறத்திற்கும் - (அதனால் சொல்லப்பட்ட) தருமத்திற்கும், ஆதிதீயம் - காரணமாகி, நின்றது - நிலைபெற்றது.

543. The sceptre of the king is the firm support of the Vedas of the Brahmin, and of all virtues therein described.

ச. குடிதழீஇக் கோலோச்சு மாநில மன்ன  
நடிதழீஇ நிற்கு முலகு.

(பரி - ளா.) எ - து, - தன்குடிகளையும் அணைத்துச் செங்கோலையுஞ் செலுத்தும் பெருஷிலவேந்தன் அடியைப் பொருந்தி விடார் உலகத் தார், எ-று.

அணைத்தல் - இன்சொற் சொல்லுதலும், தளர்ந்தழி ஹெண்டுவன் கொடுத்தலும் முதலாயின. இவ்விரண்டஜையும் வழுவாமற்செய்வான் நிலமுழுதும் ஆளுமாகவின் அவனை மாநிலமன்னனென்றும், அவன்மாட்டியாவரும் நீங்கான்பின ராவர்ஜுகவின் அடிதழீஇ நிற்கு முலகென்றும், கூறினார்.

(தெ - ப - ளா.) - உலகு - உலகத்தார், குடிதழீஇ - (தன்) குடிகளையும் அணைத்துக்கொண்டு, கோல் ஒச்சும்-செங்கோலையும் செலுத்தும், மாநிலமன்னன் - பெரியநிலவேந்தனது, அடிதழீஇ - அடியை அணைத்துக்கொண்டு, நிற்கும்-விடாதுநிற்பார்.

544. The world will constantly embrace the feet of the great king who rules over his subjects with love.

ஞ. இயல்புளி கோலோச்சு மன்னவ நாட்ட  
பெயலும் விளையுனுங் தொக்கு.

(பரி - ளா.) எ-து, - பருவமழையுங் குன்றுதவினைவும் ஒருங்கு கூடி நூல்கள் சொல்லிய இயல்பாற் செங்கோலைச் செலுத்தும் அரசனது நாட்டின்கண்ணவாம், எ-று.

உளியென்பது மூன்றுவதன் பொருள்படுவதோ ரிடைச்சொல். வானும் நிலைஞ்சு சேரத் தொழிற்பட்டு வளஞ்சுரக்கு மென்பதாம்.

(தெ-ப-ளா.) - பெயலும்- (காலந்தப்பாத) மழையும், விளையுனும்- (குறையாத) விளைவும், தொக்கு- (ஒருமிக்கக்) கூடி, இயல்புளி - (நூல்கள்சொல்லிய) இயல்பால், கோல்ஒச்சும் - செங்கோலைச் செலுத்தும், மன்னவன் - அரசனது, நாட்ட - நாட்டிலுள்ளனவாம்.

545. Rain and plentiful crops will ever dwell together in the country of the king who sways his sceptre with justice.

ச. வேலன்று வென்றி தருவது மன்னவன்  
கோலதூஉங் கோடா தெனின்.

(பரி - ளா.) எ - து, - மன்னவனுக்குப் போரின்கண் வென்றியைக் கொடுப்பது அவன் எறியும் வேலன்று கோல், அஃதும் அட்பெற்றித்தா வது தான் கோடாதாயின், எ-று.

கோல் செவ்விதாயவழியே வேல் வாய்ப்பதென்பார் வேல்அன்றென்றார் : “மாண்ட—வறைநீ முதற்றே யரசின் கொற்றம்” என்றார் பிற ரும். கோடானென்பது பாடமாயின், கருவியின்தொழில் வினைமுதன்மே வின்றதாக வரைக்க.

(தெ-ப-ா.)—மன்னவன் - அரசனுக்கு, வென்றிதருவது—(போரில்) வெற்றியைத்தருவது, வேல் அன்று—(அவன்ஏறியும்) வேற்படையன்றுகும், கோல் - (அவனது) செங்கோலாகும்; அது அம் - அக்கோலும், (அவ்வாருவது) கோடாதுள்ளின் - (தான்) கோணுதிருக்குமாயின்.

546. It is not the javelin that gives victory, but the king's sceptre, if it do no injustice.

---

எ. இறைகாக்கும் வையக மெல்லா மவைனை  
முறைகாக்கு முட்டாச் செயின்.

(பரி-ா.) எ-து,—வையகத்தையெல்லாம் அரசன் காக்கும்; அவன் தன்னை அவனது செங்கோலே காக்கும், அதனை முட்டவஞ்சுழியும் முட்டாமற்செலுத்துவனுயின், எ-று.

முட்டாமற் செலுத்தியவாறு மகனை முறைசெய்தான்கண்ணும் தன்கை குறைத்தான்கண்ணுங் கான்க. முட்டாதென்பதன் இறுதிநிலை விகாரத்தாற்றெருக்கது. இவை நான்குபாட்டானும் அதனைச் செலுத்தி னுன் எய்தும் பயன் கூறப்பட்டது.

(தெ-ப-ா.)—இறை - அரசன், வையகம்எல்லாம் - பூமி முழுதையும், காக்கும் - காப்பாற்றுவான்; முறை - (அவனது) செங்கோல், அவைனை - அவ்வரசனை, காக்கும் - காப்பாற்றும், முட்டாச் செயின் - முட்டுப்படாமல் அதைச் செலுத்த வல்லவ னுயின்.

547. The king defends the whole world; and justice, when administered without defect, defends the king.

---

அ. எண்பத்தா னேரா முறைசெய்யா மன்னவன்  
றன்பத்தாற் றனே கெடும்.

(பரி-ா.) எ-து,—முறைவேண்டினார்க்கு எளிய செவ்வியைடையனும் அவர் சொல்லியவற்றை நூலோர் பலரோடும் ஆராய்ந்து நின்ற வுண்மைக்கொப்ப முறை செய்யாத அரசன் தாழ்ந்த பத்திலே சின்று தானே கெடும், எ-று.

எண்பத்தானென்னும் முற்றுவினையெச்சமும், ஓராவென்னும் வினையெச்சமும், செய்யாவென்னும் பெய்யொச்ச எதிர்மறையுட் செய்தல் வினைகொண்டன. தாழ்ந்தபதம்-பாவழும் பழியும் எய்தி நிற்கும்நிலை. “ஆல் வைவைசெய்தார்க் கறங்கூற்றம்” ஆகவின், பகைவர்இன்றியுங் கெடுமென்றார். இதனுன் முறை செலுத்தாதானது கேடு கூறப்பட்டது.

(தெ - ப - ளா.)—என்பதத்தான் - (நீதிவேண்டினேர்க்கு) எவிதாகிய சமயத்தையுடையவனுகி, ஒரா - (அவர்சொல்லிய வற்றை நூலோர்பலரோடும்) ஆராய்ந்து, முறைசெய்யா - (நின்ற உன்மைக்கேற்க) நீதிசெய்யாத, மன்னவன்-அரசன், தண்பதத் தால் - தாழ்ந்தபதத்திலே நின்று, தானேகெடும் - (ஒருவர்கெடுக்கவேண்டாமல்) தானேகெடுவான்.

548. The king who gives not facile audience (to those who approach him), and who does not examine and pass judgment (on their complaints), will perish in disgrace.

கூ. குடிபுறங் காத்தோம்பிக் குற்றங் கடிதல்  
வடிவன்று வேந்தன் ரெழில்.

(பரி - ளா.) எ - து,—குடிகளைப் பிறர் நலியாமற் காத்துத் தானும் நலியாது பேணி, அவர்மாட்டுக் குற்றங்கழின் அதனை ஒழிப்பானாறுத் தல் வேந்தனுக்குப் பழியன்று, தொழில்ஆகலான், எ-று.

துன்பஞ்செய்தல், பொருட்கோடல், கோறலென ஒறுப்பு மூன்று; அவற்றுள், ஈண்டைக்கெய்துவன முன்னையவென்பது குற்றங்கடிதலென் பதனாற் பெற்றாற். தன்கீழ் வாழ்வாகை ஒறுத்தல் அறன்அன்மையின் வடு வாமென்பதனை ஆசங்கித்து, அஃதாகாது, அரசனுக்கு அவரை அக்குற் றத்திலீக்கித் தூயராக்குதலுஞ் சாதிதரும் மென்றார்.

(தெ - ப - ளா.)—குடி - குடிகளை, புறங்காத்து-பிறர்வருத் தாமற்காத்து, ஓம்பி-தானும்வருத்தாமற்காச்து, குற்றம் - (அவரிடத்தில்) குற்றம் உள்தாயின், கடிதல் - (அதை தீர்க்கும்பொருட்டுத்) தண்டித்தல், வேந்தன்தொழில் - அரசனது தொழிலாம், (ஆதலால்), வடுஅன்று - பழியன்று.

549. In guarding his subjects (against injury from others), and in preserving them himself, to punish crime is not a fault in a king, but a duty.

கா. கொலையிற் கொடியாகை வேந்தொறுத்தல் பைங்கூழ் களைகட்டதனேடு நேர்.

(பரி - ளா.) எ-து,—அரசன் கொடியவர்களைக் கொலையான் ஒறுத்துத் தக்கோரைக் காத்தல், உழவன் களையைக் களைந்து பைங்கூழைக் காத்ததனேடொக்கும், எ-று.

கொடியவரொன்றது தீக்கொனுவவார், நஞ்சிடுவார், கருவியிற் கொல்வார், கள்வார், ஆற்லைப்பார், சூதைகொள்வார், பிறனில்விழைவாளான் நிவர் முதலாயினாரா. இவரை வடத்துலார் ஆததாயிகளென்ப. இப்பெற்றியாளாக் கண்ணேடுக் கொல்லாவழிப் புற்களைக்கு அஞ்சாளின்ற பைங்கூழ்போன்று நலிவுபலவெய்தி உலகு இடர்ப்படுதலின், கோறலும் அரசந்குச் சாதிதரும் மென்பதாயிற்று. இவையிரண்டுபாட்டானாஞ் செங்

கோல்செலுத்தும் வெங்குடை வேந்தற்குத் தீயார்மாட்டு மூவகையொறுப்பும் ஒழியற்பால அல்லவென்பது கூறப்பட்டது.

(தெ-ப-ா.)—வேந்து - அரசன், கொடியாளை - கொடிய வர்களை, கொலையின்-கொலையினுலே, ஒறுத்தல்-தண்டித்து (நல் லோாக் காப்பாற்றல்), பைங்கூழ் - (உழவன்) பயிளை, களைக்ட்டதனுடு - களையைக்களைந்துகாத்ததனேடு, நேர் - ஒக்கும்.

550. For a king to punish criminals with death, is like pulling up the weeds in the green corn.

### நூகா-ம். அதி—கொடுங்கோன்மை.

அஃதாவது அம்முறையினது கோடுதற் றன்மை. ஈண்டும் உவலமயின் பெயர் பொருண்மேலாயிற்று. செங்கோன்மைக்கு மாருகவின், இஃது அதன்பின் வைக்கப்பட்டது.

க. கொலைமேற் கொண்டாரிற் கொடிதே யலைமேற்கொண் டல்லவை செய்தொழுகும் வேந்து.

(பரி-ா.) எ-து,—பகைமைபற்றிக் கொல்லுதற்றெழிலித் தம்மேற் கொண்டொழுகுவாரினுங் கொடியன், பொருள் வெஃகிக் குடிகளைஅலைத் தற்றெழிலித் தன்மேற்கொண்டு முறையல்லவற்றைச் செய்தொழுகும் வேந்தன், எ-று.

அவர் செய்வது ஒருபொழுதைத்துன்பம், இவன் செய்வது எப்பொழுதுங் துன்பமாமென்பதுபற்றி, அவரினுங் கொடியனென்றார். பான்மயக்குறழ்ச்சி. வேந்தென்பது உயர்தினைப் பொருட்கண் வந்த அஃறினைச் சொல். அலை கொலையினுங் கொடிதென்பதாயிற்று.

(தெ - ப - ா.)—அலை - (பொருளை விரும்பிக் குடிகளை) அலைத்தற்றெழிலை, மேற்கொண்டு - (தன்) மேற்கொண்டு, அல்லவை - நிதியல்லாதவைகளைச் செய்து, ஒழுகும் - நடக்கும், வேந்து - அரசன், கொலை - (பகைமைபற்றிக்) கொல்லுதற் றெழிலை, மேற்கொண்டாரின் - (தம்) மேற்கொண்டுநடப்பவரினும், கொடிது-கொடியனுவன்.

551. The king who gives himself up to oppression and acts unjustly (towards his subjects) is more cruel than the man who leads the life of a murderer.

உ. வேலாடு நின்று னிடுவென் றதுபோலுங் கோலாடு நின்று னிரவு.

(பரி-ா.) எ-து,—ஆற்லைக்குமிடத்துத் தனியே வேல்கொண்டு நின்ற கள்வன் ஆறுசெல்வானை நின்கைப்பொருள் தாவென்று வேண்டுதலோடு ஒக்கும், ஒறுத்தற்றெழிலாடு நின்ற அரசன் குடிகளைப் பொருள் வேண்டுதல், எ-று.

கேவலாடு சின்று வென்றதனாற் பிறரொடு நில்லாகமையும், இரவென் உதனால் இறைப்பொருள் அன்மையும், பெற்றால். தாராக்கால் ஒறுப்ப வெண்ணால் குறிப்பினன் ஆகவின், இரவாற்கோடலும் கொடுங்கோன்மையாயிற்று. இவை யிரண்டுபாட்டானால் கொடுங்கோன்மையது குற்றங்கூறப்பட்டது.

(தெ-ப-ரா.)—கோவலாடு - ஒறுத்தற்றெழுழிலோடு, நின்றூன்-நின்றஅரசன், இரவு - (குடிகளைப்பொருள்) வேண்டுதல், வேலாடு - வேல்கொண்டு, நின்றூன் - (வழியில் அடித்துப் பறிக்குமிடத்துத்தனியே) நின்ற கள்வன், இடுளன்றதுபோலும்- (வழிப்போக்கின நோக்கி உன்கைப்பொருளோத்) தாவென்றுவேண்டுதல் போலும்.

552. The request (for money) of him who holds the sceptre, is like the word of a highway robber who stands with a weapon in hand and says "give up your wealth."

ஏ. நாடோறு நாடி முறைசெய்யா மன்னவ  
ஞடோறு நாடு கெடும்.

(பி-ரா.) எ-து,—தன்னுட்டு நிகழுங் தீமைகளை நாடோறும் ஆராய்ந்து அதற்கொக்க முறைமையைச் செய்யாத அரசன் நாடோறும் நாடிமுக்கும், எ-று.

அரசனுக்கு நாடு உறுப்பாகவிள், அதன்வினை அவன்மேனின்றது. இழத்தல்பயனெய்தாமை. மன்னவனுடு நாடோறுங் கெடுமென் றாப்பாரும் உளர்.

(தெ-ப-ரா.)—நாள்தோறும் - தினங்தோறும், நாடி - (தன் னுட்டில் நடக்கும் தீமைகளை) ஆராய்ந்து, முறை-நீதியை, செய்யா - (அதற்குஒக்கச்) செய்யாத, மன்னவன் - அரசன், நாள்தோறும் - நாள்தோறும், நாடுகெடும்-நாடிமுப்பான்.

553. The country of the king who does not daily examine into the wrongs done and distribute justice, will daily fall to ruin.

ஏ. சூழுங்குடியு மொருங் கிழக்குங் கோல்கோடிச்  
சூழாது செய்யு மரசு.

(பி-ரா.) எ-து,—மேல் விளைவது என்னுது முறை தப்பச் செய்யும் அரசன் அச்செயலான் முன்னீட்டியபொருளையும் வின்னீட்டுதற்கேதுவாகிய குடிகளையுஞ் சேர இழக்கும், எ-று.

கோடவென்பது திரிந்துவின்றது. முன்னீட்டியபொருள் இழத்தற்கேது வருகின்ற பாட்டாற் கூறுப.

(தெ-ப-ரா.)—சூழாது - (மேல்விளைவ) எண்ணுமல்,  
கோல்கோடி-நீதிதப்ப, செய்யும்-செய்கின்ற, அரசு-அரசன், (அச்

செயலால்) கூடும் - (முன்பு சம்பாதித்துவைத்த) பொருளையும், குடியும்-(பின்பு பொருள்சேர்ப்பதற்குக் காரணமாகிய) குடிகளையும், ஒருங்கு - ஒருசேர, இழக்கும் - இழப்பான்.

**554.** The king, who, without reflecting (on its evil consequences), perverts justice, will lose at once both his wealth and his subjects.

—  
த. அல்லற்பட்டாற்று தழுதகண் ணீரன்றே  
செல்வத்தைத் தேய்க்கும் படை.

(பரி - ளா.) எ-து,-அரசன் முறைசெய்யாகையாற் குடிகள் துன்ப முற்று அதனைப் பொறுக்கமாட்டாது அழுத கண்ணிரன்றே அவன் செல்வத்தைக் குறைக்குங் கருவி, எ-து.

அழுதகண்ணீர்-அழுதலான் வந்த கண்ணீர். செல்வமாகிய மரத்தை யென்னுமையின், இஃது ஏகதேசவருவகம். அல்லற்படுத்திய பாவத்தது தொழில் அதற்கேதுவாகிய கண்ணீர்மேனின்றது. அக்கண்ணீரிற்கொடிது பிறிதின்மையின், செல்வங்கடிதிற் ரேயுமென்பது கருத்து.

(தெ - ப - ளா.)—செல்வத்தை - (அரசன்) செல்வத்தை, தேய்க்கும் - குறைக்கும், படை - ஆயுதம், (அவன் நீதிசெய்யா மையினாலே,) அல்லற்பட்டு - (குடிகள்) துன்பப்பட்டு, ஆற்றுது- (அதனைப்) பொறுக்கமாட்டாமல், அழுத கண்ணீர்அன்றே-அழுத கண்ணீர் அன்றே.

**555.** Will not the tears, shed by a people who cannot endure the oppression which they suffer (from their king), become a saw to waste away his wealth?

—  
க. மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை யஃதின்றேன்  
மன்னுவா மன்னர்க் கொளி.

(பரி-ளா.) எ - து,-அரசர்க்குப் புகழ்கள்தாம் கிலைபெறுதல் செங்கோன்மையான் ஆம் ; அச்செங்கோன்மை யில்லையாயின், அவர்க்கு அப் புகழ்கள்தாம் உளவாகா, எ-து.

விகாரத்தாற்றிருக்க மூன்றுவது விரித்து ஆக்கம் வருவித்துக்கைப் பட்டது. மன்னுதற்கேது புகழாதல் “இங்கிலத்து மன்னுதல் வேண்டி னிசெனடுக்”என்பதற்கும் அறிக. மன்னுமை-ஒருகாலும் வில்லையாமை. பழிக் கப்பட்டால் ஒளி மன்னுவாம், ஆகவே, தாழும் மன்னு ரான்பதாயிற்று. வென்றி, கொடை முதலியவேதுக்களாற் புகழ் பகுதிப்படுத்தவின், பன்மை யாற் கூறினார். அவையெல்லாம் செங்கோன்மையில்வழி இலவாமென்ப தாம். இவைகான்குபாட்டாலும் கோடுக்கோல னுயினுன் எய்துங்குற்றங் கூறப்பட்டது.

(தெ-ப-ளா.)—மன்னர்க்கு-அரசர்க்கு, மன்னுதல் - (புகழ் கள்) கிலைபெறுதல், செங்கோன்மை-நீதியின்றேயாம்; அஃது-

அங்கீதி, இன்றேல்-இல்லையாயின், மன்னர்க்கு - அவ்வரசர்க்கு, ஒளி-அப்புகழ்கள், மன்னாரும் - நிலைபெறுதலில்லையாம்.

556. Righteous government gives permanence to (the fame of) kings; without that their fame will have no endurance.

எ. துவியின்மை ஞாலத்திற் கெற்றற்றே வேந்த னளியின்மை வாழு முயிர்க்கு.

(பரி-ஈ.) எ-து,—மழையில்லாமை வையத்து வாழும் உயிர்கட்டு எவ்வகைத் துன்பம் பயக்கும், அவ்வகைத் துன்பம் பயக்கும் அரசன் தன் னளியில்லாமை அவனுட்டு வாழுங் குடிகட்டு, எ-று.

சிறப்புப்பற்றித் துளியென்பது மழைமேனின்றது. உயிரொன்பது குடிசன்மேனின்றது. மேல் வானேஞ்சிவாழுமென்றதனை எதிர்மறை முகத் தாற் கூறியவாறு.

(தெ-ப-ஈ.)—வேந்தன் - அரசனது, அளிஇன்மை - அருளில்லாமையானது, வாழும் - (அவன்நாட்டில்) வாழும், உயிர்க்கு-குடிகளுக்கு, துளி - மழையினது, இன்மை - இல்லாமையானது, ஞாலத்திற்கு - பூமியில்வாழும் உயிர்களுக்கு, ஏற்று-எவ்வகைத் துன்பந்தருமோ, அற்று - அவ்வகைத் துன்பம் தரும்.

557. As is the world without rain, so live a people whose king is without kindness.

அ. இன்மையி னின்னு துடைமை முறைசெய்யா மன்னவன் கோற்கீழ்ப் படின்.

(பரி-ஈ.) எ-து,—முறைசெய்யாத அரசனது கொடுங்கோவிள்கீழ் வாழின், யாவர்க்கும் பொருளினது இன்மையினும் உடைமை இன்னது, எ-று.

தனக்குரிய பொருளோடு அமையாது மேலும் வெஃகுவோனது நாட்டுக் கைங்கோவ யாப்புண்டல் முதலிய வருவது பொருஞ்சையார்க்கே ஆகவிள், அவ்வடைமை இன்மையினும் இன்னதாயிற்று. இவையிரண்டு பாட்டானும் அவனுட்டு வாழ்வார்க்கு வருங்குற்றங் கூறப்பட்டது.

(தெ-ப-ஈ.)—முறைசெய்யா-நீதியைச் செய்யாத, மன்னவன்-அரசனது, கோல்கீழ்-கொடுங்கோவின்கீழ், படின்-வாழின், இன்மையின் - (யாவர்க்கும்) பொருளில்லாமையினும், உடைமை-பொருஞ்சையானது, இன்னது - துன்பந்தருவதாம்.

558. Property gives more sorrow than poverty, to those who live under the sceptre of a king without justice.

கூ. முறைகோடி மன்னவன் செய்யி னுறைகோடி யொல்லாது வானம் பெயல்.

(பரி-நா.) எ-து, — மன்னவன் தான் செய்யும் பொருளை முறை தப்பச் செய்யுமாயின், அவனுட்டுப் பருவமழை இன்றும்வகை மேகம் பொழி தலைச் செய்யாது, எ-து.

இரண்டிடத்துங் கோட வென்பன திரிந்துளின்றன. உறைகோடுதொவது பெய்யுங்காலத்துப் பெய்யாமை. அதற்கேது வருகின்ற பாட்டாற் கூறுப.

(தெ-ப-நா.)—மன்னவன் - அரசன், முறைகோடி-நிதி தப்ப, செய்யின் - (பொருளைச்) சம்பாதிப்பானுயின், (அவனது நாட்டில்) உறை-பருவமழையானது, கோடி - இல்லாமற்போக, வானம் - மேகமானது, பெயல் - பொழிதலை, ஒல்லாது-பொருங்ராது.

559. If the king acts contrary to justice, rain will become unseasonable, and the heavens will withhold their showers.

க0. ஆபயன் குன்று மறுதொழிலோர் நூன்மறப்பர் காவலன் காவா னெனின்.

(பரி-நா.) எ-து, — காத்தற்குரிய அரசன் உயிர்களைக் காவான்ஆயின் அறனில்லாத அவனுட்டுப் பசுக்களும் பால்குன்றும் அந்தணரும் நூல்களை மறந்து விடுவர், எ-து.

ஆபயன் - ஆவாற்கொள்ளும் பயன். அறுதொழிலாவன - ஓதல், ஒதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல் என இவை. பசுக்கள் பால்குன்றியவழி அவியின்மையானும், அது கொடுத்தற்குரியார் மந்திரம், கற்பமென்பன ஓதாமையானும், வேள்வி நடவாதாம், ஆகவே, வானம் பெயலொல்லா தென்பதாயிற்று. இவை யிரண்டுபோட்டானும் அவனுட்டின்கண் சிக்குங் குற்றங் கூறப்பட்டது.

(தெ-ப-நா.)—காவலன் - காத்தற்குரிய அரசன், காவான் எனின்- (உயிர்களைக்) காப்பாற்றுனுயின், (அவனது நாட்டிலே) ஆ - பசுக்களும், பயன்குன்றும் - பால்சுருங்கும், அறுதொழிலோர்-அந்தணரும், நூல் - நூல்களை, மறப்பர் - மறந்துவிடுவர்.

560. If the guardian (of the country) neglects to guard it, the produce of the cows will fail, and the men of six-duties viz. the brahmins will forget the vedas.

நுள்-ம். அதி-வெருவந்தசெய்யாமை.

அஃதாவது குடிகள் அஞ்சவதும் பகுதி அஞ்சவதும் தானஞ்சவதும் ஆயதொழில்களைச் செய்யாமை. அவை செய்தல் கொடுங்கோன்மைப் பாற்படுதலின், இஃது அதன்பின் வைக்கப்பட்டது.

க. தக்காங்கு நாடித் தலைச் செல்லா வண்ணத்தா லொத்தாங் சொறுப்பது வேந்து.

(பரி-ா.) எ - து, — ஒருவன் தன்னின்மெலியார்மேற் சென்றவழி ஆத்தோக நின்று ஆராய்க்கு பின்னும் அது செய்யாமற்பொருட்டு உவணை அக்குற்றத்திற்கொட்டப் பூற்பானே அரசனுவான், எ-து.

தக்காங்கு ஒத்தாங்கென்பன ஒருசொல் ; தகுதியென்பது நடவுளிலை மையாதல் “தகுதி யெனவொன்று நன்றே” என்பதனாலும் அறிக. இதனுணே தக்காங்கு நாடாமையும், பிறதோர்காரணம்பற்றி மிகவொறுத்தலும், குடிசனஞ்சும் விணயாதல் பெற்றும்.

(தெ - ப - ா.)—தக்காங்கு - (ஒருவன் மெலியவனுக்குத் தீங்குசெய்தவிடத்து) நடவுளின்று, நாடி - (அதனை) ஆராய்ந்து, தலைச்செல்லா வண்ணத்தால் - (பின்னும்) அதுசெய்யாதிருத்தற்பொருட்டு, ஒத்தாங்கு - (அக்குற்றத்துக்கு) ஏற்க, ஒறுப்பது-(அவனைத்) தண்டிப்பவனே, வேந்து - அரசனுவான்.

561. He is a king who having equitably examined (any injustice which has been brought to his notice), suitably punishes it, so that it may not be again committed.

உ. குடிதோச்சி மெல்ல வெறிக நெடிதாக்க நீங்காமை வேண்டு பவர்.

(பரி-ா.) எ-து, — அவ்வொத்தாங்கு ஒறுத்தல் தொடங்குங்கால் அளவிற்ப்பச் செய்வார்போற் ரெட்டங்கி, செய்யுங்கால் அளவிறவாமற் செய்க, ஆக்கங் தங்கண்கெந்காலம் நிற்றலே வேண்டுவார், எ-து.

குடிதோச்சல் குற்றஞ்செய்வார் அதனையஞ்சுதற்பொருட்டும், மெல்ல வெறிதல் யாவரும் வெருவாமைப்பொருட்டுமே ஆம். தொடங்கின அளவிற் குறைதல்பற்றி மென்னை கூறப்பட்டது. ஒச்சதல் ஏறிதலென்பன இரண்டும் உவமைபற்றி வந்தன. இவையிரண்டு பாட்டானும் குடிசன் வெருவந்த செய்யாமையது இயல்பு கூறப்பட்டது.

(தெ - ப - ா.)—ஆக்கம் - செல்வமானது, நெடிது-கெந்துக் காலம், நீங்காமை - நீங்காமல் நிற்றலை, வேண்டுபவர் - வீரும்பு வோர், குடிது ஒச்சி - (தண்டிக்கத் தொடங்கும்போது) அளவுகடக்கச் செய்பவர்போலே தொடங்கி, மெல்லைறிக் - (செய்யும்போது) அளவுகடவாமற் செய்யக்கடவர்.

562. Let the king, who desires that his prosperity may long remain, commence his preliminary enquiries with strictness, and then punish with mildness.

ஈ. வெருவந்த செய்தொழுகும் வெங்கோல னுயி னெருவந்த மொல்லைக் கெடும்.

(பரி-ா.) எ-து.—குடிசன் வெருவிய செயல்களைச்செய்து நடக்கும் வெங்கோலன் ஆமாயின் அரசன் ஒருதலையாகக் கடிதிற் கெடும், எ-து.

வெங்கோலென்பது ஈண்டு வாளா பெயராய் நின்றது. ஒருவந்தம், ஒருதலை, ஏகாந்தம் என்பன ஒருபொருட்களாவி. அச்செயல்சனங்க் கேடுக்கும் முன்னாக்க கூறப்பட்டும்.

(தெ-ப-ா.)—வெருவந்தசெய்து-(அரசன் குடிகள்) அஞ்சத்தக்க செயல்களைச் செய்து, ஒழுகும்-நடக்கும், வெங்கோலன் ஆயின் - கொடுங்கோலனுயிருந்தால், ஒருவந்தம்-நிச்சயமாகவே, ஒல்லை - கடிதில், கெடும் - (அவன்) கெடுவான்.

563. The cruel-sceptred king, who acts so as to put his subjects in fear, will certainly and quickly come to ruin.

ஈ. இறைகடிய னன்றுஹாக்கு மின்னுச்சொல் வேந்த அறைகடுகி யொல்லைக் கெடும்.

(பரி-ா.) எ-து,—குடிகளான் எம்மிறைவன் கடியனென்று சொல் லட்படும் இன்னுத சொல்லையுடைய வேந்தன் ஆயுனுங்குறைந்து செல்வமுங் கடிதின் இழுக்கும். எ-று.

நெஞ்சு கொந்து சொல்லுதலான், இன்னுமை பயப்பதாய சொல்லை இன்னுச் சொல்லென்றார். உறையென்பது முதனிலீத் தொழிற்பெயர். அஃது ஈண்டு ஆகுபெயராய் உறைதலைச் செய்யும் நாண்மே ஸின்றது. அது குறைதலாவது அச்சொல்லில்லாதார்க்கு உள்ளதிற் சருங்குதல்.

(தெ-ப-ா.)—இறை - (குடிகளால்நம்) அரசன், கடியன் என்று - கடுமையையுடையவனென்று, உஹாக்கும் - சொல்லப் படுகிற, இன்னுச்சொல் - துன்பந்தருஞ் சொல்லையுடைய, வேந்தன் - அரசன், உறைகடுகி - ஆயுனுங்குறைந்து, ஒல்லைக்கெடும்- (செல்வமும்) கடிதின் இழுப்பான்.

564. The king who is spoken of as cruel will quickly perish, his life becoming shortened.

ஞ. அருஞ்செவ்வி யின்னு முகத்தான் பெருஞ்செல்வம் பேன்யகண் டன்ன துடைத்து.

(பரி-ா.) எ - து,—தன்னைக் காணவேண்டுவார்க்குக் காலம்-ஆரிய அயக் கண்டால் இன்னுத முகத்தினையுடையானது பெரியசெல்வம் பேயாற் காணப்பட்டாற் போல்வதொரு குற்றம் உடைத்து, எ-று.

எனவே, இவையிரண்டும் வெருவந்த செய்தலாயின. இவைசெய் வாளைச் சார்வார் இன்மையின், அவனது செல்வங் தனக்கும் பிறர்க்கும் பயன்படாதென்பதுபற்றிப் பேய்கண்டன்ன துடைத்தென்றார். கானுதல்தன்வயமாக்குதல்.

(தெ-ப-ா.)—அருஞ்செவ்வி - (தன்னைக் காணவேண்டுவார்க்கு) அரிதாகிய சமயத்தையும், இன்னுமுகத்தான் - (கண்டால்) இனிமையில்லாத முகத்தையும் உடையவனது, பெருஞ்செல்வம் - மிக்கசெல்வமானது, பேய் - பேயால், கண்டு அன்னது - காணப்பட்டாற் போல்வதொருகுற்றத்தை, உடைத்து - உடையதாகும்.

565. The great wealth of him who is difficult of access and possesses a sternness of countenance, is like that which has been obtained by a a devil.

கா. கடுஞ்சொல்லன் கண்ணில் னுயி னெடுஞ்செல்வ  
நீடின்றி யாங்கே கெடும்.

(பரி - ளா.) எ - து, - அரசன் கடியசொல்லையும் உடையனுப்க் கண்  
ஞேட்டமும் இல்லை ஆயின், அவனது பெரியசெல்வம் நீடிதவின்றி அப்  
பொழுதே கெடும், எ - று.

“வேட்டங் கடுஞ்சொன் மிகுதண்டஞ் சூதபொரு—ஸ்ட்டங்கட் காம  
மோடேழு” எனப்பட்ட விதனங்களுட் கடுஞ்சொல்லையும் மிகுதண்டத்தை  
யும் இவர் இவ்வெருவங்த செய்தலுள் அடக்கினார். கண்—ஆகுபெயர். இவை  
செய்தபொழுதே கெடுஞ்சிறுமைத்து அன்றுயினுமென்பார், நெடுஞ்செல்வ  
மென்றார். நீடுதல்-நீட்டித்தல்.

(தெ-ப-ளா.)—கடுஞ்சொல்லன் - (அரசன்) கடுஞ்சொல்லை  
யுடையவனும், கண் இலன்-கண் ஞேட்டமில்லாதவனும், ஆயின்-  
ஆனால், நெடுஞ்செல்வம் - (அவனது) பெரிய செல்வமானது,  
நீடுஇன்றி - நீடுதலில்லாமல், ஆங்கே - அப்பொழுதே, கெடும்-  
அழியும்.

566. The abundant wealth of the king whose words are harsh and  
whose looks are void of kindness, will instantly perish instead of abiding  
long, with him.

எ. கடுமொழியுங் கையிகந்த தண்டமும் வேந்த  
னடுமுரண் டேய்க்கு மரம்.

(பரி - ளா.) எ-து, - கடிய சொல்லும் குற்றத்தின் மிக்க தண்டமும்  
அரசனது பகை வெல்லுதற்கேற்ற மாறுபாடாகிய இரும்பினைத் தேய்க்  
கும் அரமாம். எ - று.

கடுமொழியால் தானையும் கையிகந்த தண்டத்தால் தேசமும் கெட்டு  
முரண் சுருங்கி வருதவின் அவற்றை அரமாக்கி, தின்னிதாயினுக் தேயு  
மென்றற்கு அடுமுரணை இரும்பாக்கினார் ; ஏகதேசவுருவகம். அரமென்பத  
னைத் தனித்தனி கூட்டுக. இவை ஜங்குபாட்டானும், செவ்வியின்மை,  
இன்னாமுகம் உடைமை, கண் ஞேட்டமின்மை, கடுஞ்சொற் சொல்லல்,  
கையிகந்த தண்டமென்றிவைகள் குடிசளஞ்சும் வினையென்பதாலும், இவை  
செய்தான் ஆயுனும் அடுமுரணுஞ் செல்வமும் இழக்கு மென்பதூங் கூறப்  
பட்டன.

(தெ-ப-ளா.)—கடுமொழியும்-கடுஞ்சொல்லும், கையிகந்த  
தண்டமும் - (குற்றத்தின்) மேற்பட்டதண்டமும், வேந்தன்-அர  
சன், அடும் - (தன்பகையை) வெல்லுதற்கு ஏற்ற, முரண்-மாறு  
பாடாகிய இரும்பை, தேய்க்கும் - குறைக்கும், அரம் - அர  
மாம்.

567. Severe words and excessive punishments will be a file to  
waste away a king's power for destroying (his enemies).

அ. இனத்தாற்றி பெண்ணுத வேந்தன் சினத்தாற்றி ச் சீறிற் சிறுகுந் திரு.

(பரி - ளா.) எ - து, - காரியத்தைப்பற்றிவக்த எண்ணத்தை அமைச் சர்மேல்வைத்து அவரோடு தானும் எண்ணிச் செய்யாத அரசன் அப்பிழைப் பாற் றன்காரியக் தப்பியவழித் தன்னைச் சினமாகிய குற்றத்தின்கண்ணே செலுத்தி அவரை வெகுஞமாயின் அவன்செல்வம் நாடோறுஞ் சுருங் கும், எ-று.

அரசர்பாரம் பொறுத்துய்த்தல் ஒப்புமையான் அமைச்சரா இன மென்றும், தான் பின் பிழைப்பாதலறிந்து அமையாது அதனை அவர்மேல் ஏற்றி வெகுளின் அவர் வெரீவி நீங்குவர், நீங்கவே, அப்பிழைப்புத் திருமாறும் அப்பாரம் இனிதுய்க்குமாறும் இல்லாமென்பது நோக்கித் திருச்சிறு மென்றுங் கூறினார். இதனாற் பகுதியஞ்சும் வினையும் அதுசெய்தான் எய்துங் குற்றமுங் கூறப்பட்டன.

(தெ - ப - ளா.) - இனத்துஆற்றி - (காரியத்தைப்பற்றிவந்த எண்ணத்தை) மந்திரிகள்மேல்வைத்து, எண்ணுத - (அவரோடு தானும்) எண்ணிச் செய்யாத, வேந்தன் - அரசன், (அதனால் தன் காரியந்தப்பியவிடத்து) சினத்துஆற்றி - (தன்னைக்) கோபத்திலே செலுத்தி, சீறின் - (அவரைக்) கோபிப்பானுயின், திரு - (அவனது) செல்வமானது, சிறுகும் - (நான்தோறும்) சுருங்கும்.

568. The prosperity of that king will waste away, who without reflecting (on his affairs himself), commits them to his ministers, and (when a failure occurs) gives way to anger, and rages against them.

---

க. செருவங்த போழ்திற் சிறைசெய்யா வேந்தன்  
வெருவங்து வெய்து கெடும்.

(பரி-ளா.) எ-து, - செரு வருதற்குமுன்னே தனக்குப்புகலாவதோர் அரண்செய்துகொள்ளாத அரசன், அது வந்தகாலத்து ஏமம் இன்மையான் வெருவிக் கடிதிற்கெடும், எ-று.

பக்கயை வெருவிச் சேர்ந்தார் நீங்குதலின் தயிபனுயத் தானும் வெருவி அப்பகையத்தனாமென்பதாம். இதனால் தானஞ்சும் வினையும் அது செய்தான் எய்தும் பயனுங் கூறப்பட்டன.

(தெ - ப - ளா.) - சிறைசெய்யா - (போர்வருதற்குமுன்னே தனக்கொருகாப்பிடமாக) அரண்செய்துகொள்ளாத, வேந்தன் - அரசன், செருவங்தபோழ்தில் - போர்வந்தகாலத்தில், வெருவங்து - (காப்பிடம் இல்லாமையால்) அஞ்சி, வெய்து-வினாவில், கெடும் - கெடுவான்.

569. The king who has not provided himself with a place of defence, will in times of war be seized with fear and quickly perish.

---

க0. கல்லார்ப் பினிக்குங் கடுங்கோ லதுவல்ல  
தில்லை நிலக்குப் பொறை.

(பரி-ஞா.) எ-து,—கடுங்கோலனுய அரசன் நீதிநூன்முதலிய கல்லா  
தாாத் தனக்குப் பகுதியாகக் கூட்டாசிற்கும்; அக்கூட்டம் அல்லது நிலத்  
திற்கு மிகையாய பாரம் பிறிதில்லை, எ-ஆ.

கடுங்கோலன்பது எண்டு மிக்க தண்டத்தின்மேற்றன்றி அதனைச்  
செய்வான் மேற்றியிற்று. அவன் அது செயதற்கியைவாகா அல்லது கூட்டா  
மையின் கல்லார்ப்பினிக்குமென்றும், ஏனையவற்றையெல்லாம் பொறுக்  
கின்றது இயல்பாகவின் நிலத்திற்குப் பொறை அதுவல்ல தில்லையென்றுங்  
கூறினார். நிலக்கென்பது செய்யுள் விகாரம். இதனால் வெருவந்த செய்த  
வின் குற்றங் கூறப்பட்டது.

(தெ - ப - ஞா.)—கடுங்கோல் - கடுங்கோலனுகிய அரசன்,  
கல்லார் - (நீதிநூல்முதலியவற்றைக்) கல்லாதவா, பினிக்கும்-  
(தனக்குக்காரியஞ்செய்பவராகக்) கூட்டாசிற்பன்; அதுஅல்லது-  
அக்கூட்டமல்லாமல், நிலக்கு - பூழிக்கு, பொறை-(அதிகமான)  
பாரம், இல்லை - (வேறே) இல்லை.

570. The earth bears up no greater burden than ignorant men  
whom a cruel sceptre attaches to itself (as the ministers of its evil deeds.)

### ஞா-ம். அதி-கண்ணேட்டம்.

அஃதாவது தன்னேடு பயின்றாகக் கண்டால் அவர் கூறியன மறுக்  
கமாட்டாமை. இஃது அவர்மேற் கண்சென்றவழி நிகழ்வதாகவின், அப்  
பெயர்த்தாயிற்று. மேல் வெருவந்தசெய்யாமையுட் கூறியவதனையே சிறப்  
புப்பற்றி விரித்துக்கூறுகின்றமையின், இஃததன்பின் வைக்கப்பட்டது.

க. கண்ணேட்ட மென்னுங் கழிபெருங் காரிகை  
யுண்மையா னுண்டிவு வுலகு.

(பரி-ஞா.) எ-து,—கண்ணேட்டமென்று சொல்லப்படுகின்ற சிறப்பு  
டைய அழகு அரசர்மாட்டு உண்டாகலான் இவ்வுலகம் உண்டாகாவின்  
தது, எ-ஆ.

கழிபெருங்காரிகையென்புழி ஒருபொருட்பன்மொழி இவ்வுயிரழகது  
சிறப்புணர நின்றது. இவ்வழகு அதற்குறப்பாகவின், உண்மையானென்ன  
நிலைபேறுங் கூறினார். இன்மை வெருவந்தசெய்தலாகவின் அவர்நாட்டு  
வாழ்வார் புலியைஅடைந்த புல்வாயினம்போன்ற ஏமஞ்சாராமைபற்றி,  
இவ்வுலகுன்டென்றார்.

(தெ-ப-ஞா.)—கண்ணேட்டமன்னும் - கண்ணேட்டமெ  
ன்றுசொல்லப்படுகிற, கழிபெருங்காரிகை - மிக்கசிறப்புடைய  
அழகானது, உண்மையால் - (அரசரிடத்தே) உண்டாதலால்,  
இவ்வுலகு-இந்தவுலகம், உண்டு-உண்டாகாநின்றது.

571. The world exists through that greatest ornament (of princes,)  
a gracious demeanour.

2. கண்ணேட்டத் துள்ள துலகிய லஃதிலா  
ருண்மை நிலக்குப் பொறை.

(பரி-னா.) எ-து,-உலகநடை கண்ணேட்டத்தின் கண்ணே நிகழ்  
வது ஆகலான், அக்கண்ணேட்டமில்லாதார் உளராதல் இங்கிலத்திற்குப்  
பாரமாதற்கே, பிறதொன்றற்கு அன்று, எ-று.

உலகநடையாவது—ஒப்புரவுசெய்தல், புறந்தருதல், பிழைத்தனபொ  
றத்தலென் நிவைமுதலாயின. அவை நிகழாமையால் தமக்கும் பிறர்க்  
கும் பயன்படா கான்பதுபற்றி, நிலக்குப்பொறை யென்றார். ஆதற்கென்  
பது சொல்லெச்சம். இவையிரண்டுபாட்டானுங் கண்ணேட்டத்து சிறப்  
குக் கூறப்பட்டது.

(தெ - ப - னா.)—உலகு இயல் - உலகநடையானது, கண்  
ணேட்டத்து - கண்ணேட்டத்தினிடத்தே, உள்ளது - உண்டா  
வது (ஆதலால்), அஃது இலார் - அக்கண்ணேட்ட மில்லாதவர்,  
உண்மை - உள்ளவராதல், நிலக்கு - பூமிக்கு, பொறை-பாரமாவ  
தற்கே (வேறொன்றுக்குஅன்று).

572. The prosperity of the world springs from the kindliness,  
the existence of those who have no (kindliness) is a burden to the  
earth.

ஈ. பண்ணென்னும் பாடற் கியையின்றேற் கண்ணென்னுங்  
கண்ணேட்ட மில்லாத கண்.

(பரி-னா.) எ-து,-பண் என்னபயத்ததாம் பாடற்றெழிலோடு  
பொருத்தம் இன்றுயின்; அதுபோலக் கண் என்ன பயத்ததாம் கண்  
ணேட்ட மில்லாதவிடத்து, எ-று.

பண் கண் என்பன சாதிப்பெயர். பண்களாவன பாலையாழ் முத  
விய நூற்றுமூன்று. பாடற்றெழில்களாவன யாழின்கண் வார்தல் முத  
விய எட்டும், பண்ணல் முதவிய எட்டும், மிடற்றின்கண் எடுத்தல், படுத்  
தல், நவிதல், கம்பிதம், குடிலமென்னும் ஜங்கும், பெருவன்னம், இடை  
வண்ணம், வனப்புவண்ண முதவிய வண்ணங்கள் எழுபத்தாறுமாம். இவற்  
ஞேழியையாதவழிப் பண்ணுற்பயனில்லாத வாறுபோலக் கண்ணேட்டத்தி  
யை யாதவழிக் கண்ணுற் பயனில்லையென்பதாம். கண் சென்றவழி நிகழ்  
தல்பற்றி அதனை யிடமாக்கினார். இறுதிக்கட்கண்ணென்பதனைக் “கண்ண  
கண் ஞாலம்” என்புழிப்போலக்கொள்க.

(தெ-ப-னா.)—பண்-இசையானது, பாடற்கு-பாடற்றெழில்  
லோடு, இயைபுஇன்றேல் - பொருத்தமில்லையாயின், என் ஆம் -  
என்னபயனுடையதாம், (அதுபோல) கண் - கண்ணுனது, கண்  
ணேட்டம் இல்லாதகண் - கண்ணேட்டமில்லாத இடத்து, என்  
ஆம் - என்னபயனுடையதாம்.

573. Of what avail is a song if it be inconsistant with harmony?  
What is the use of eyes which possess no kindliness.

ச. உள்போன் முகத்தெவன் செய்யு மளவினுற்  
கண்ணேட்ட மில்லாத கண்.

(பரி-ஞா.) எ-து,—கண்டார்க்கு முகத்தின்கண் உள்போற்றேன்றல் அல்லது வேறென்ன பயனைச் செய்யும், அளவிறவாத கண்ணேடுதலீயுடைய அல்லாத கண்கள், எ-று.

தோன்றல் அல்ல தென்னுஞ் சொற்கள் அவாய்கிலையான் வந்தன. கழிகண்ணேட்டத்தி ஸீக்குதற்கு, அளவினுளென்றார். ஒருபயனையுஞ் செய்யாவென்பது குறிப்பெச்சம்.

(தெ-ப-ஞா.)—அளவினால் - அளவோடுகூடி, கண்ணேட்டம் இல்லாத - கண்ணேடுதலில்லாத, கண் - கண்கள், முகத்து - (கண்டோர்க்கு) முகத்தினிடத்து, உள்போல் - உள்ளனபோல் தோன்றுவதல்லது, எவன்செய்யும்-வேறென்னபயனைச் செய்யும்.

574. Beyond appearing to be in the face, what good do they do, those eyes in which is no well-regulated kindness?

ஞ. கண்ணிற் கணிகலங் கண்ணேட்ட மஃதின்றேற்  
புண்ணென் ருணரப் படும்.

(பரி-ஞா.) எ-து,—ஒருவன் கண்ணிற்கு அணியுங் கலமாவது கண்ணேட்டம்; அக்கலமில்லையாயின் அஃதறிவுடையாராற் புண்ணென்றறியப் படும், எ-று.

வேற்ணிகலம் இன்மையின் கண்ணிற் கணிகலமென்றும், கண்ணுய்த் தோன்றினும் நோய்களானும் புலன்பற்றலானுங் துயர்விளைத்தல்கோக்கிப் புண்ணென்றுணரப் படுமென்றங் கூறினார். இவை மூன்றுபாட்டானும் ஓடாதுநின்ற கண்ணின்குற்றங் கூறப்பட்டது.

(தெ-ப-ஞா.)—கண்ணிற்கு - (ஒருவனது) கண்ணிற்கு, அணிகலம் - அணிதற்குரியஆபரணம், கண்ணேட்டம்-தாட்சினியமாம்; அஃது இன்றேல் - அவ்வாபரணம் இல்லையாயின், புண்ணன்று உணரப்படும் - (அறிவுடையோரால்) அது புண்ணன்று அறியப்படும்.

575. Kind looks are the ornaments of the eyes; without these they will be considered (by the wise) to be merely two sores.

சு. மன்னே டியைந்த மரத்தனையர் கண்ணே  
டியைந்துகண் ணேடா தவர்.

(பரி-ஞா.) எ-து,—ஓடுதற்குரிய கண்ணேட்டியைந்துவைத்து அஃதோடாதவர் இயங்கா சின்றார் ஆயினும் மன்னேடு பொருந்திவிற்கின்ற மரத்தனையொப்பர், எ-று.

ஓடாதவொன்புழிச் சினைவினை முதன்மேனின்றது. மரமுங் கண்ணே டியைந்து கண்ணேடாமையின், இது தொழிலுவமம். இதனைச் சுதைமன் ணேடு கூடிய மரப்பாவையென் ருகாப்பாருமூர். அஃதுநா அன்மை

காணப்படுக கண்ணுன்றி அதனுண் மறைந்துவிற்கின்ற ஒருசாருள்ளீட்டாந் கூறினமையானும், “மரக்கண்ணே மன்னுள்வார் கண்ணென் நிரக் கண்டாய்” என்பதனானுமறிக.

(தெ-ப-ா.)—கண்ணேடு - (தாட்சினியப்படுதற்குஉரிய) கண்ணேடு, இயைந்து - கூடியிருந்தும், கண்ணேடாதவர் - தாட்சினியப்படாதவர், (நடந்து திரிபவராயினும்), மண்ணேடு இயைந்த - மண்ணேடுபொருந்து நிற்கின்ற, மரத்துஅனையர் - மரத்தை ஒப்பர்.

576. They resemble the trees of the earth, who, although they have eyes, never look kindly (on others).

எ. கண்ணேட்ட மில்லவர் கண்ணிலர் கண்ணுடையார் கண்ணேட்ட மின்மையு மில்.

(பரி-ா.) எ-து,—கண்ணேட்டமில்லாதவர் கண்ணுடையரும்அல்லர்; கண்ணுடையவர் கண்ணேட்டமிலராதலும் இல்லை, எ-று.

கண்ணுடையராயின் காட்சிக்கண்ணே அஃதோடும் என்பது பற்றிக் கண்ணேட்டமில்லவர் கண்ணிலொனக் கூறிப் பின் அதனை எதிர்மறை முகத்தான் விளக்கினார். உம்மை இறந்தது தழியீடிய ஏச்சவும்மை. இவை யிரண்டுபோட்டானுங் கண்ணேடாதாரது இழிபு கூறப்பட்டது.

(தெ - ப-ா.)—கண்ணேட்டம் இல்லவர் - தாட்சினியம் இல்லாதவர், கண்ணிலர் - கண்ணுடையரும்அல்லர்; கண்ணுடையார் - கண்ணுடையவர், கண்ணேட்டம் இன்மையும் - தாட்சினியம் இலராதலும், இல் - இல்லை.

577. Men without kind looks are men without eyes: those who (really) have eyes are also not devoid of kind looks.

அ. கருமஞ் சிதையாமற் கண்ணேட வல்லார்க் குரிமை யுடைத்திவ் வுலகு.

(பரி - ா.) எ-து,—முறைசெய்தலாகிய தந்தொழிலழியாமற் கண்ணேட வல்ல வேந்தர்க்கு உரித்தாந்தன்மையுடைத்து இவ்வுலகம், எ-று.

தம்மோடு பயின்றார் பிற்கா யிடுக்கண் செய்துழி அவரைக் கண்ணேடி ஒருதார்க்கு முறை சிதைதல் மேல் “ஓர்ந்துகண் ணேடாது” என்ற முறையிலக்கண்த்தானும் பெற்றாம். முறை சிதையவரும்வழிக் கண்ணேடாமையும் வாராவழிக் கண்ணேடலும் ஒருவற்கியல்பாத லருமையின் கண்ணேடவல்லார்க்கென்றும், அவ்வியல்புடையார்க்கு உலகமுழுதும் நெடுங்காலஞ் சேறவின் உரிமையுடைத்தென்றுங் கூறினார். இதனாற் கண்ணேடு மாறு கூறப்பட்டது.

(தெ - ப-ா.)—இவ்வுலகு - இவ்வுலகம், கருமம் - (நீதி செய்தலாகிய தமது) தொழில், சிதையாமல் - அழியாமல், கண்

ஞேட வல்லார்க்கு-தாட்சிஸியப்படவல்ல அரசர்க்கு, உரிமை-உரியதாங் தன்மையை, உடைத்து - உடையதாம்.

578. The world is theirs (kings) who are able to show kindness, without injury to their affairs, (administration of justice.)

கூ. ஒஹுத்தாற்றும் பண்பினர் கண்ணுங்கண் ஞேடிப் பொறுத்தாற்றும் பண்பே தலை.

(பரி-ஈ.) எ-து,—தம்மை ஒஹுக்கும் இயல்புடையா ரிடத்தும் கண்ணேட்டம் உடையராய்க் குற்றத்தைப் பொறுக்குமியல்பே அரசர்க்குத் தலையாய இயல்பாவது, எ-று.

பண்பினரோன்றதனால் அவர்பயிற்சி பெற்றும். ஒஹுத்தாற்றும், பொறுத்தாற்று மென்பன ஈண்டொருசொன்னீர்.

(தெ-ப-ஈ.)—ஒஹுத்துஆற்றும் பண்பினர்கண்ணும் - (தம்மை) வருத்தும் இயல்புடையவரிடத்தும், கண்ணேடி - தாட்சிஸினியமுடையராகி, பொறுத்துஆற்றும் பண்பே - (அக்குற்றத்தைப்) பொறுக்குங் தன்மையே, தலை - (அரசர்க்கு) முதன்மையாகிய நற்குணம்.

579. Patiently to bear with, and shew kindness to those who grieve us, is the most excellent of all dispositions.

கா. பெயக்கண்டு நஞ்சண் டமைவர் நயத்தக்கநாகரிகம் வேண்டு பவர்.

(பரி-ஈ.) எ-து,—பயின்றூர் தமக்கு நஞ்சிடக்கண்டுவைத்தும் கண்மறுக்கமாட்டாமையின் அதனையுண்டு பின்னும் அவரோடு மேவுவர் யாவரானும் விரும்பத்தக்க கண்ணேட்டத்தினை வேண்டுமெவர், எ-று.

நாகரிகமென்பது கண்ணேட்டமாதல் “முந்தை விருந்து நட்டோர் கொடுப்பி—எஞ்ச முன்பர் நனிகா கரிகர்.” என்பதனானுமதிக் அரசர் அவரை ஒருது கண்ணேடற்பாலது தம்மாட்டுக் குற்றஞ்செய்துழியென்பது இவ்விரண்டுபாட்டானுங்குறப்பட்டது.

(தெ-ப-ஈ.)—நயத்தக்க - (யாவராலும்) விரும்பத்தக்க, நாகரிகம் - தாட்சிஸியத்தை, வேண்டுபவர் - விரும்புவோர், நஞ்ச-நஞ்சை, பெயக்கண்டும் (பழகினவர்) இடக்கண்டும், உண்டு- (மறுக்கமாட்டால் அதனை) உண்டு, அமைவர் - (பின்னும் அவரோடு) பழகுவர்.

580. Those who desire (to cultivate that degree of) urbanity which all shall love, even after swallowing the poison served to them by their friends, will be friendly with them.

## நுகூலம். அதி-ஒற்றூடல்.

அஃதாவது பகை, ரொதுமல், நட்பென்னும் மூன்றுதித்தார் மாட்டும் நிகழ்ந்தன அறிதற்கு ஒற்றைாஆனானால். மேற்சொல்லிய இலக்கணத்த யை அரசனுக்குத் தன்னுடு செலுத்துங்காலும் பிறர்காடு கொள்ளுங்கா அலும் வேண்டுவன கூறுகின்றாகவின், அவ்விருமைக்கும் இன்றியமையா தாய் இது முன்வைக்கப்பட்டது.

க. ஒற்று முரைசான்ற நாலு மிவையிரண்டுந்  
தெற்றென்க மன்னவன் கண்.

(பரி - ஸா.) எ - து, — ஒற்றும் புகழமைந்த நீதிநூலுமாகிய இவை யிரண்டீன்யும் அரசன் தன்னிரண்டு கண்ணுமாகத் தெளிக, எ-து.

ஒற்று தன்கண் செல்லமாட்டாத பரப்பெலாஞ்சென்று கண்டு ஆண்டு நிகழ்ந்தனவெல்லாம் உணர்த்தலானும், நால் அங்கிகழ்ந்தவற்றிற்குத் தன்னுணர்வு செல்லமாட்டாத வினைகளையெல்லாஞ்சு சொல்லி யுணர்த்தலானும், இவ்விரண்டீன்யுமே தனக்கூனக்கண்ணும் ஞானக்கண்ணுமாகத் துணிக்குதொகன்டு ஒழுகுக என்பதாம். ஒற்றீனை ஒற்றெறன்றார், வேந்தலை வேந்தென்றாற்போல. தெற்றென்க என்பது தெற்றென்என்பது முதனிலையாகவாக்க வியங்கோள். அது தெற்றென என்னாஞ்சு செயவெனச்சுத்தானாறிக. இதனால் ஒற்றினது சிறப்புக்கூறப்பட்டது.

(தெ-ப-ஸா.)—மன்னவன் - அரசன், ஒற்றும் - ஒற்றைநும், உரைசான்ற - புகழ்நிறைந்த, நாலும் - (நீதி) நாலும், இவைஇரண்டும் - ஆகிய இவ்விரண்டையும், கண் - (தன்னிரு) கண்களுமாக, தெற்றென்க - தெளிபக்கடவன்.

581. Let a king consider as his eyes these two things, a spy and a book (of laws) universally esteemed.

உ. எல்லார்க்கு மெல்லா நிகழ்பவை யெஞ்ஞான்றும் வல்லறிதல் வேந்தன் கீழில்.

(பரி - ஸா.) எ - து, — எல்லார்கண்ணும் நிகழ்வன எல்லாவற்றையும் நாள்தோறும் ஒற்றுன் விளாந்தறிதல் அரசனுக்கு உரியதொழில், எ-து.

எல்லார்க்குமென்றது மூன்றுதித்தாகாடும். நான்காவது ஏழாவதன்பொருட்கண் வந்தது. நிகழ்வனவெல்லாமென்றது நல்லவுங் தீயவமாய சொற்களையுஞ் செயல்களையும். அவை நிகழ்ந்தபொழுதே அவற்றிற்குத் தக்கவழியாகத் தேறுதலாகச் செய்யவேண்டுதலின் வல்லறிதலென்றும், அவ்விருதொழிலிற்கும் அறிதல் காரணமாகவின் அதனையே உபசாரவழுக்காற் கீழிலென்றுங் கூறினார். ஒற்றுனென்பது அதிகாரத்தான் வந்தது. இதனால் ஒற்றினுய பயன்கூறப்பட்டது.

(தெ - ப - ஸா.)— எல்லார்க்கும் - எல்லாரிடத்தும், நிகழ்பவைவெல்லாம் - நடப்பன எல்லாவற்றையும், நாள்தோறும் -

தினங்கோரும், வல்அறிதல் - (ஒற்றனுலே) விளைக்குறிதல், வேங்தன்தொழில் - அரசனுக்கு உரிய தொழிலாம்.

582. It is the duty of a king to know quickly (by a spy) what all happens, daily, amongst all men.

ஏ. ஒற்றின மெற்றிப் பொருடெரியா மன்னவன்  
கொற்றங் கொளக்கிடந்த தில்.

(பரி - கா) எ - து, - ஒற்றினுனே எல்லார்கண்ணும் நிகழ்ந்தவற்றை ஒற்றுவித்து அவற்றுள் எய்தும் பயனீ ஆராயாத அரசன் வென்றி யடையக்கிடந்தது வேறொரு நெறியில்லை, எ-ஆ.

அங்கிகழ்ந்தனவும் பயனும் அறியாது பகைக்கெளியனுதல் பிறிதிற்ரொமையின், கொற்றங்கொளக் கிடந்ததில்லென்றார். இதற்குக் கொளக்கிடந்ததொரு வென்றியில்லையென் ரூபாப்பினு மமையும். இதனால் அத்தொழில் செய்யாதவழி வருங்குற்றங் கூறப்பட்டது.

(தெ - ப - கா.) - ஒற்றினன் - ஒற்றனைக்கொண்டு, ஒற்றி - (எல்லாரிடத்தும் நிகழ்ந்தவைகளை) அறிந்துவரச் செய்து, பொருள் - (அவற்றால் அடையும்) பயனீ, தெரியா - ஆராய்ந்தறி யாத, மன்னவன் - அரசன், கொற்றங் கொளக்கிடந்தது-வெற்றி யடையக்கிடந்தது, இல் - (வேறொருவழி) இல்லை.

583. There is no way for a king to obtain conquests, who knows not the advantage of discoveries made by a spy.

ஏ. வினைசெய்வார் தஞ்சுற்றம் வேண்டாதா போன்றுங் கனைவரையு மாராய்வ தொற்று.

(பரி - கா.) எ - து, - தங்காரியஞ்செய்வார், சுற்றத்தார், பகைவரொன்று சொல்லப்பட்ட அனைவரையும் சொற்செயல்களான் ஆராய்வானே ஒற்றனுவான், எ-ஆ.

தம்மென்றது அரசனே டெப்படுத்தி. அவனுக்குக் காரியஞ்செய்வார் செய்வனவும், சுற்றத்தார் தன்னிடத்தும் நாட்டிடத்துஞ் செய்வனவும், பகைவர் தன்அற்றம் ஆராய்தலும் மேற்றேறப்படுதலும் முன்னிடுத் தன்னிடத்துச் செய்வனவு மறிந்து, அவற்றிற் கேற்றன செய்யவேண்டுதலின், இம்மூவகையாரையும் ஏஞ்சாமல் ஆராயவேண்டுமென்பார், அனைவரையு மாராய்வ தொற்றென்றார்.

(தெ-ப-கா.) - தம் - தம்முடைய, வினைசெய்வார் - காரியஞ்செய்பவர், சுற்றம் - சுற்றத்தார், வேண்டாதார் - பகைவர், என்ற - என்று சொல்லப்பட்ட, அனைவரையும் - யாவரையும், ஆராய்வது - (சொல்லாலும் செயலாலும்) ஆராய்பவனே, ஒற்றுஒற்றனுவான்.

584. He is a spy who watches all men, to wit, those who are in the king's employment, his relatives, and his enemies.

ஞ. கடாஅ வுருவோடு கண்ணஞ்சா தியாண்டு  
முகாஅமை வல்லதே யொற்று.

(பி-ஈ.) எ-து,-ஒற்றப்பட்டார் கண்டால் ஜயுருத வடிவோடு பொருந்தி அவர் ஜயுற்றநியலுறின் செயிர்த்து நோக்கிய அவர்கண்ணிற் கஞ்சாது நின்று நான்குபாயமுஞ் செய்தாலும் மனத்துக்கொண்டவற்றை உமிழாமை வல்லவனே ஒற்றனுவான், எ-று.

கடாவென்பது கடுக்கும் பெயாச்சத்தெதிர்மறை. ஜயுருத வடிவா வன பார்ப்பார், வணிகர் முதலாயினார் வடிவு.

(தெ-ப-ஈ.)—கடா - (எவரது செய்தியை அறிதற்குச் சென்றுளே அவராலே) சந்தேகிக்கப்படாத, உருவோடு - வடிவோடு (பொருந்தி), கண்அஞ்சாது - (அவர்சந்தேகித்து அறியத்தொடங்கினால் கோபித்துப்பார்க்கின்ற அவர்) கண்ணிற்கு அஞ்சாமனின்று, யாண்டும் - நான்குபாயங்களும் செய்தாலும், உகாமை - (மனத்திலுள்ளவைகளை) உமிழாதிருக்க, வல்லதே - வல்லவனே, ஒற்று - ஒற்றனுவான்.

585. A spy is one who is able to assume an appearance which may create no suspicion (in the minds of others), who fears no man's face, and who never reveals (his purpose).

ஈ. துறந்தார் படிவத்த ராகி யிறந்தாராய்க்  
தென்செயினுஞ் சோர்வில தொற்று.

(பி-ஈ.) எ-து,-ஒற்றத்துறந்தாராயும் விரதவொழுக்கினராயும் உள்புகுதற் கரியவிடங்களைல்லாம் உள்புக்கு ஆராயவேண்டுவன ஆராய்க் குறிந்து ஆண்டையார் ஜயுற்றுப் பிடித்து எல்லாத்துன்பமுஞ்செய்து கேட்டாலும் தன்னை வெளிப்படுத்தாதவனே ஒற்றனுவான், எ-று.

விரதவொழுக்கம்—தீர்த்தயாத்திரை முதலாயின. செயினுமென்பது அறவோரொன்று செய்வாரின்மை விளக்கி நின்றது. மேல் நால்வகையுபா யத்தினுஞ் சோர்வின்மை சொல்லிவைத்து ஈண்டுக் கண்டத்தைப் பிரித் துக்குறியது அதனது பொறுத்தற்கருமைச் சிறப்பு நோக்கி. இதனுள் படிவமென்றதனை வேடமாக்கித் துறந்தார் வேடத்தராகியென் ருகாப் பாருமூளர்.

(தெ-ப-ஈ.)—துறந்தார் - (ஆகி) முழுதுங்துறந்தோராகி யும், படிவத்தர் ஆகி - விரதவொழுக்கத்தோராகியும், இறந்து - (போகக்கூடாதவிடங்களிலெல்லாம்) போய், ஆராய்க்குந்து - (ஆராயவேண்டுவனவற்றைஎல்லாம்) ஆராய்க்குந்து, என்செயினும் - (அவ்விடத்துள்ளோர் சந்தேகித்துப்பிடித்து) என்ன துன்பஞ்செய்து கேட்கினும், சோர்விலது - தன்னைவெளிப்படுத்தாதவனே, ஒற்று - ஒற்றனுவான்.

586. He is a spy who, assuming the appearance of an ascetic, goes into (whatever place he wishes), examines into (all that is needful), and never discovers himself, whatever may be done to him.

எ. மறைந்தவை கேட்கவற் றுகி யறிந்தவை  
யையப்பா டில்லதே யொற்று.

(பி - ஈ.) எ - து, - ஒற்றப்பட்டார் மறையச்செய்த செயல்களை  
அவர்க்குள்ளாயினாற் கேட்க வல்லனும்க் கேட்டறிந்த செமல்களிற் பின்  
ஜையப்படாது துணியவல்லவனே ஒற்றனுவான், எ-று.

மறைந்தவை சொல்லுவாகா அறிந்து, அவர் அயிராமற் சென்றெடு  
ஷ்ட் தாமேசொல்லும்வகை அதற்கேற்ற சொல்லாகச் செயலாக மூன்னே  
வினைத்து, அத்தொடர்பாற் கேட்குங்காலும் உறுதார் போன்றுமின்று கேட்க  
வேண்டுதலின் கேட்கவற்றுகி யென்றும், கேட்டறிந்தவற்றைத் தானே  
ஜையற்றுவங்து சொல்லின் அரசனால் அவற்றிற்கேற்ற வினை செய்யலாகா  
மையின் ஜையப்பாடில்லதே யென்றுங் கூறினார். இவை நான்குபாட்டாலும்  
ஒற்றின திலக்கணங் கூறப்பட்டது.

(தெ-ப-ஈ.ர) — மறைந்தவை - (எவரது செயல்களை அறியச்  
சென்றுநே அவரது) மறைவாயுள்ளசெயல்களை, கேட்கவற் றுகி-  
(அவருக்கு உள்ளானவராலே) கேட்கவல்லவனுகி, அறிந்தவை-  
(கேட்டு) அறியப்பட்ட அச்செயல்களிலே, ஜையப்பாடு இல்லதே-  
(பின்) சந்தேகப்படுதலில்லாதவனே, ஒற்று - ஒற்றனுவான்.

587. A spy is one who is able to discover what is hidden, and who  
retains no doubt concerning what he has known.

அ. ஒற்றெழுற்றித் தந்த பொருளையு மற்றுமோ  
ரொற்றினு லொற்றிக் கொளல்.

(பி - ஈ.) எ - து, - ஒரொற்றன் ஒற்றி வக்தறிவித்த காரியங்தன்  
னையும் பிறஞேரொற்றனுலும் ஒற்றுவித்து ஒப்புமை கண்டுகொள்க, எ-று.

ஒற்றப்பட்டாரோ டொத்துவின்று மாறுபடக்கூறலுங் கூடுமாகவின்,  
ஒருவன்மாற்றங் தேறப்படா தென்பதாம்.

(தெ-ப-ஈ.) — ஒற்று - ஒரொற்றனலே, ஒற்றி - மறைவா  
யறிந்துவங்து, தந்த-அறிவிக்கப்பட்ட, பொருளையும்-காரியத்தை  
யும், மற்றும் ஓர் ஒற்றினால் - பின்னும் ஒரொற்றனுலும், ஒற்றி -  
அறிந்துவரச்செய்து, கொளல் - (ஒப்புமைகண்டு) கொள்ளக்  
கடவன்.

588. Let not a king receive the information which a spy has discovered and made known to him, until he has examined it by another spy.

ஐ. ஒற்றெழுற் றுணராமை யாள்க வுடன்மூவர்  
சொற்றெழுக்க தேறப் படும்.

(பி - ஈ.) எ - து, - ஒற்றாரை ஆனுமிடத்து ஒருவனையியா  
மல் ஆள்க அங்ஙனமாண்ட வொற்றர்மூவாரை ஒருபொருண்மேல் வேறு  
வேறுவிட்டால் அம்மூவர் சொல்லும் பயனால் ஒத்தனவாயின், அது மெய்  
யென்று தெளியப்படும், எ-று.

ஆயினென்பது வருவிக்கப்பட்டது. ஒருவனே யொருவனதியின் தம்முளியைந்து ஒப்பக்குறுவராகவின் உணராமை யாள்கவென்றும், மூவர்க்கும் கெஞ்சொற்றுமைப்படுதலும் பட்டால் நீடுசிற்றலுங் கூடாமையின் தேறப்படுமென்றுங்கூறினார். இதனாலே அஃதோத்திலவாயின் பின்னும் ஆராய்கவென்பதாலும் பெற்றார்.

(தெ - ப - ளா) — ஒற்று - (ஒற்றைஆளுமிடத்து) மற்றோரொற்றனை, உணராமை - அறியாதிருக்கும்படி, ஆள்க-ஆள்க்கடவர், (அப்படி ஆளப்பட்ட ஒற்றர்களுள்), உடன்மூவர் - (ஒரு பொருண்மேல் வேறுவேறு விடப்பட்ட) மூவருடைய, சொல்சொற்களும், தொக்க - (பயனால்) ஒத்திருக்குமாயின், தேறப்படும் - (அப்பொருள் மெய்யென்று) தெளியப்படும்.

589. Let a king employ spies so that one may have no knowledge of the other; and when the information of three agrees together, let him receive it.

**கூ. சிறப்பறிய வொற்றின்கட்ட செய்யற்க செய்யிற்  
புறப்படுத்தா னகு மறை.**

(பி - ளா.) எ-து,-மறைந்தவை அறிந்து கூறிய ஒற்றின்கட்ட செய்யுஞ் சிறப்பினை அரசன் பிறரறியச் செய்யாதொழிக்; செய்தானுயின் தன்னகத்து அடக்கப்படும் மறையைத் தானே புறத்திட்டானும், எ-று.

மறையாவது அவனென்றநாயதாலும், அவன் கூறியதால் மாம். சிறப்புப்பெற்ற இவன் யாவனென்றும் இது பெறுதற்குக் காரணம் யாதென்றும் வினவாரும் இறுப்பாரும் அயலாராகவின், புறப்படுத்தா னகுமென்றார். இவைமூன்றுபாட்டானும் ஒற்றையாளுமாறும், அவரான் விகழ்ந்தன அறியுமாறும், அறிந்தாற் சிறப்புச்செய்யுமாறுங் கூறப்பட்டன.

(தெ - ப - ளா.) — ஒற்றின்கண் - (இரகசியங்களை அறிந்து சொல்லிய) ஒற்றனிடத்துச்செய்யும், சிறப்பு-சிறப்பை, அறிய- (பிறர்) அறிய, செய்யற்க - செய்யாதிருக்கக்கடவன்; செய்யின்-செய்வானுயின், மறை - (தன்னுள் அடக்கப்படும்) இரகசியங்களை, புறப்படுத்தான் ஆகும் - (தானே) வெளிப்படுத்தினவன் ஆவான்.

590. Let not a king publicly confer on a spy any marks of his favor; if he does, he will divulge his own secret.

**கூ0-ம். அதி—ஊக்கமுடைமை.**

அஃதாவது மனம் மெவிதவின்றி வினைசெய்தற்கண் கிளர்ச்சி யுடைத்தாதல். ஒற்றாரான் விகழ்ந்தன அறிந்து அவற்றிற்கேற்ற வினை செய்வானாகு இஃது இன்றியமையாமையின், ஒற்றுடவின்பின் வைக்கப்பட்டது.

**க. உடைய ரொனப்பவிவ தூக்க மஃதில்லா  
ருடைய துடையரோ மற்று.**

(பரி-தா.) எ-து, — ஒருவரை உடையன்று சொல்லச் சிறந்தது ஊக்கம் ; அவ்கூக்கமில்லாதார் வேறுடையதுதானும் உடையராவரோ ஆகார், எ-று.

வேறுடையதென்றது - முன்னெய்திவின்ற பொருளீ. உம்மை விகார தாற் ரூக்கது. காக்கும் ஆற்றல் இலராகவின், அதுவும் இழப்பான்பதாம்.

(தெ-ப-ா.)— உடையர் எனப்படுவது - (ஒருவரை) உடையவன்று சொல்லுதற்குச் சிறந்தது, ஊக்கம் - மனவெழுச்சி யாம்; அஃது இல்லார்-அம்மனவெழுச்சி யில்லாதவர், மற்றுடையது - வேறுடைத்தா யிருந்ததை, உடையரோ - தாம் உடையராவரோ (ஆகார்.)

**591.** Energy marks out the man of property; as for those who are destitute of it, do they (really) possess what they possess?

உ. உள்ள முடைமை யுடைமை பொருளுடைமை நில்லாது நீங்கி விடும்.

(பரி-தா.) எ-து, — ஊக்கமுடைமையே ஒருவனுக்கு நிலைவின்ற உடைமையாவது; மற்றைப் பொருளுடைமை நிலைநில்லாது நீங்கிப்போம், எ-று.

· உள்ளம்—ஆகுபெயர். ஊக்கம் உள்ளத்துப் பண்பாகவின், அதற்கு நிலைசிற்றலும், பொருள் உடம்பினும் வேறும் அழிதன்மாலைத்தாகவின் அதற்கு நிலை நில்லாமையுங் கூறினார்; கூறவே, அஃது உடைமை அன்றென் பது பெறப்பட்டது.

(தெ-ப-ா.)— உள்ளமுடைமை—(ஒருவனுக்கு) ஊக்கம் உடைமையே, உடைமை - (நிலைபெற்ற) உடைமையாம்; பொருளுடைமை - மற்றைப்பொருளுடைமையானது, நில்லாது - நிலைபெறுமல், நீங்கி விடும் - நீங்கிப்போம்.

**592.** The possession of (energy of) mind is true property; the possession of wealth passes away and abides not.

ஈ. ஆக்க மிழங்கேமன் றல்லாவா ருக்க மொருவந்தங் கைத்துடையார்.

(பரி - தா.) எ-து, — இழந்தாராயினும் யாம்கைப் பொருளையிழங்கே மென்று அலமரார் நிலைபெற்ற ஊக்கத்தைக் கைப்பொருளாக வடையார், எ-று.

ஆக்கம்—ஆகுபெயர். ஒருவந்தமாயலூக்கமென்க. கைத்து—கையகத் தாயபொருள்: “கைத்துண்டாம் போழ்தே கரவா தறஞ்செய்ம்மின்” என்றார் பிறரும். அல்லாவாமைக்கேது வருகின்ற பாட்டாற் கூறுப.

(தெ-ப-ா.)— ஒருவந்தம் - நிலைபெற்றதாகிய, ஊக்கம்-மன வுறுதியை, கைத்து-கைப்பொருளாக, உடையார் - உடையவர்

(இழங்தாராயினும்), ஆக்கம்-கைப்பொருளை, இழங்தேம் என்று-  
இழங்தோமென்று, அல்லாவார்-மனஞ்சமுலார்.

593. They who are possessed of enduring energy will not trouble themselves saying, "we have lost our property."

ச. ஆக்க மதர்வினுய்ச் செல்லு மகைவிலா  
ஆக்க முடையா னுழை.

(பரி-ஞா.) எ-து,- அசைவில்லாத ஊக்கத்தை உடையான்மாட்டுப்  
பொருள் தானே வழிவினவிக்கொண்டு செல்லும், எ-று.

அசைவின்மை—இடுக்கண் முதலியவற்றாற் றளராமை. வழிவினவிக்  
சென்று சார்வார்போலத் தானே சென்று சாருமென்பார், அதர்வினுய்ச்  
செல்லுமென்றார். எய்தினின்ற பொருளினும் அதற்குக் காரணமாய ஒக்  
கஞ் சிறங்ததென்பது இவைநான்குபாட்டானுங் கூறப்பட்டது.

(தெ - ப-ஞா.)—அசைவுஇலா - அசைவில்லாத, ஊக்கம்-  
உடையானுழை - மனத்திட்ப முடையவனிடத்தே, ஆக்கம்-  
பொருளானது, அதர்வினுய் - வழிகேட்டுக்கொண்டு, செல்லும்-  
போம்.

594. Wealth will find its own way to the man of unfailing  
energy.

ஞ. வெள்ளத் தனைய மலர்நிட்ட மாந்தர்தம்  
மூள்ளத் தனைய துயர்வு.

(பரி-ஞா.) எ-து,-நின்ற நீரினளவினவாம் நீர்ப்பூக்களின் தாளினது  
சீங்கள், அதுபோல் மக்கள்தம் ஊக்கத்தளவினதாம் அவருயர்ச்சி, எ-று.

மலர்-ஆகுபெயர். நீர் மிக்கதுதனையும் மலர்த்தாள் நீருமென்பது பட  
வெள்ளத்தனையவென்றார். இவ்வகை ஆற்றலான் ஊக்கமிக்கதுனையும்  
மக்களுயர்வ ரென்பது பெறப்பட்டது. உயர்தல் - பொருள் படைகளான்  
மிகுதல்.

(தெ-ப-ஞா.)—மலர்-நீர்ப்பூவின் காம்புகளினது, நிட்டம்-  
நீளம், வெள்ளத்துஅனைய- (நின்ற) நீரளவினவாம்; (அதுபோல்)  
உயர்வு - உயர்ச்சியாது, மாந்தர்தம்-மனிதரது, உள்ளத்து அனை  
யது-மனவுறுதியி னளவினதாம்.

595. The stalks of water-flowers are proportionate to the depth of  
water ; so is mens' greatness proportionate to their minds.

ச. உள்ளுவ தெல்லா முயர்வுள்ளன் மற்றது  
தள்ளினுங் தள்ளாமை நீர்த்து.

(பரி - ஞா.) எ - து,-அரசராயினுர் கருதுவதெல்லாம் தம்முயர்ச்சி  
யையே கருதுக; அவ்வயர்ச்சி பால்வகையாற் கடிற்றில்லையாயினும், அக்  
சருத்துத் தள்ளாமை நீர்மையுடைத்து, எ-று.

உம்மை தள்ளாமை பெரும்பான்மையாதல் விளக்கிறது. தள்ளியவழியுக் தாளான்மையிற் றவறின்றி நல்லோராற் பழிக்கப்படாமையின், தள்ளா வியற்கைத் தென்பதாம். மேல் ‘உள்ளத்தனையதுயர்வு’ என்றதனையே வற்புறுத்தியவாறு.

(தெ - ப - ளா.)—உள்ளாவது எல்லாம் - (அரசரானவர்) நினைப்பதெல்லாம், உயர்வு - (தமது) உயர்ச்சியையே, உள்ளல்நினைக்கக்கடவர்; அது - அவ்வுயர்ச்சியானது, தள்ளினும் - (விதி வகையினாலே) கூடாமற் போயினும், தள்ளாமைநீர்த்து - (அங்கினைப்பு) தள்ளாமைக் குணமுடையதாம்.

596. In all that a king thinks of, let him think of his greatness, and if it should be thrust from him (by fate), it will have the nature of not being thrust from him.

எ. சிதைவிடத் தொல்கா ரூரவோர் புதையம்பிழ் பட்டுப்பா ஞெறுங் களிறு.

(பி - ளா.) எ - து, —களிறு புதையாகிய அம்பாற் புண்பட்டவிடத் துத் தளராது தன்பெருமையை நிலைநிறுத்தும்; அதுபோல, ஊக்கமுடையார் தாம்கருதிய உயர்ச்சிக்குச் சிதைவு வந்தவிடத்துத் தளராது தம் பெருமையை நிலைநிறுத்துவர், எ-று.

புதை—அம்புக்கட்டு. பன்மை கூறியவாறு. பட்டாலென்பது பட்டெனத் திரிக்குதின்றது. ஒல்காமை களிற்றுதனும், பாணேறுதல் உரவோருடனும், சென்றியைந்தன. தள்ளினும் தவறுது உள்ளியதுமுடிப்பொன்பதாம். இவைலுன்றுபாட்டானும் ஊக்கமுடையாரது உயர்ச்சி கூறப்பட்டது.

(தெ-ப-ளா.)—களிறு - யானை, புதைஅம்பின் - கட்டாகிய அம்பினாலே, பட்டு - (புண்) பட்டவிடத்து, பாணேன்றும்- (தளராமல்தன்) பெருமையை நிலைநிறுத்தும்; (அதுபோல), உரவோரமனவெழுச்சியையுடையவர், சிதைவிடத்து - (தாம் நினைத்த உயர்ச்சிக்கு) அழிவுவந்தவிடத்து, ஒல்கார் - தளராமல் தம் பெருமையை நிலைநிறுத்துவார்.

597. The strong-minded will not faint, even when all is lost; the elephant stands firm, even when wounded by a shower of arrows.

ஆ. உள்ள மிலாதவ ரோய்தா ருலகக்து  
வள்ளிய மென்னுஞ் செருக்கு.

(பி - ளா.) எ - து, —ஊக்கமில்லாத அரசர் இவ்வுலகத்தாருள் யாம் வன்மையுடையேமென்று தம்மைத் தாமதித்தலைப் பெறுர், எ-று.

ஊக்கம் இல்லையாகவே, முயற்சி, பொருள், கொடை, செருக்கு இவை முறையே இலவாம் ஆகவின், செருக்கைய்தாளான்றுர். கொடை வென்றி யினுய இன்பம் தமக்கல்லது பிறர்க்குப் புலனுகாமையின், தன்மையாற் கூறப்பட்டது.

(தெ-ப-ா.)—உள்ளம் இலாதவர் - மனவெழுச்சியில்லாத அரசர், உலகத்து - இவ்வுலகத்தாருள், வள்ளியம்என்னும்-வண்மையையுடையமென்று (தம்மைத்தாமே மதிக்கும்), செருக்கு - மதிப்பை, எய்தார் - பெருர்.

598. Those who have no (greatness of) mind, will not acquire that joy of saying in the world, “we have exercised liberality.”

கூ. பரியது கூர்ந்கோட்ட தாயினும் யானை  
வெருஉம் புலிதாக் குறின்.

(பரி - கா.) எ-து,—எல்லாவிலங்கினும் தான் பேருடம்பினது, அது வேயும் அன்றிக் கூரியகோட்டையும் உடையதாயினும், யானை தன்னைப் புலியெதிர்ப்படின் அதற்கஞ்சம், எ-று.

பேருடம்பான் வலிமிகுதி கூறப்பட்டது. புலியின்மிக்க மெய்வலியுங் கருவிச் சிறப்பும் உடைத்தாயினும் யானை ஊக்கமின்மையான் அஃது தடைய அதற்கு அஞ்சமென்ற இது, பகைவரின் மிக்க மெய்வலியுங் கருவிச் சிறப்பும் உடையராயினும் அரசர் ஊக்கமிலராயின் அஃதுடைய அரசர்க் கஞ்சவொன்பது தோன்ற நின்றமையின், பிறிதுமொழிதல்.

யானை - யானையானது, பரியது - (எல்லாமிருகங்களினும்) பெரியஉடம்பையுடையது, (அதுவும் அன்றி) கூர்ந்கோட்டது - கூர்மையான கொம்புகளையுமுடையது, ஆயினும் - ஆனாலும், புலி - புலியானது, தாக்குறின் - (தன்னை) எதிர்ப்படின், வெருஉம் - (அதற்கு) அஞ்சம்.

599. Although the elephant has a large body, and a sharp tusk, yet it fears the attack of the tiger.

கா. உரமொருவற் குள்ள வெறுக்கை யஃதில்லார்  
மரமக்க ளாதலே வேறு.

(பரி - கா.) எ - து,—ஒருவற்குத் திண்ணியஅறிவாவது ஊக்கமிகுதி; அவ்வுக்கமிகுதியில்லாதார் மக்களாகார், மரங்களாவார்; சாதிமரங்களோடு இம்மரங்களிடை வேற்றுமை வடிவு மக்கள்வடிலே, பிறி தில்லை, எ-று.

உரமென்பது அறிவாதல் “உரணன்னுங் தோட்டியான்” என்பதனுமைறிக். மரமென்பது சாதியொருமை. மக்கட்குள்ள நல்லறிவுங் காரியமுயற்சியும் இன்மைபற்றி மரமென்றும், மரத்திற்குள்ள பயன்பாடின் மைபற்றி மக்களாதலே வேறென்றுங் கூறினார். பயன் பழுமுதலியவும், தேவர்கோட்டம், இல்லம், தேர், நாவாய்கட்கு உறுப்பாதலும் முதலிய. இவை மூன்றுபாட்டானும் ஊக்கமில்லாதாரது இழிபு கூறப்பட்டது.

(தெ-ப-ா.)—ஒருவற்கு - ஒருவனுக்கு, உரம்-திடமான அறிவாவது, உள்ளவெறுக்கை - மனவெழுச்சியின் மிகுதியாம்; அஃது - அதனை, இல்லார் - இல்லாதவர், மரம் - [மனிதராகார]

மரங்களாவார்; வேறு - (சாதிமரங்களோடு இம்மரங்களிடத்து) வேற்றுமை, மக்கள் ஆதலே - மனிதவடிவாயிருக்கையே, [வேறில்லை.]

600. Energy is mental wealth; those men who are destitute of it are only trees in the form of men.

### கூகு-ம். அதி-மாடியின்மை.

அஃதாவது கருதியன செய்யுங்காற் சோம்புதவில்லாமை. ஊக்க முடையார்க்கு ஒரோவழிக் குணவயத்தான் மடி வருதல்நோக்கி, இஃதாக கழுடைமையின்பின் வைக்கப்பட்டது.

க. குடியென்னுங் குன்று விளக்க மடியென்னு மாசூர மாய்ந்து கெடும்.

(பரி-ஈ.) எ - து, - தான் பிறந்த குடியாகிய நந்தாவிளக்கு ஒரு வன் மடியாகிய இருள் அடர நந்திப்போம், எ-று.

உலகநடையுள்ளதுணையும் இடையறைது தன்னுட்பிறந்தாகா விளக்குதலின் குடியைக் குன்றுவிளக்கமென்றும், தாமதகுணத்தான் வருத வின் மடியை மாசென்றும், அஃது ஏணியிருள்போலாது அவ்விளக்கத் தைத் தான்அடர்ந்து மாய்க்கும் வலியுடைமையின் மாசூர மாய்ந்து கெடு மென்றுங்கூறினார். கெடுதல் - பெயர்வழக்கமும் இல்லையாதல்.

(தெ - ப - ஈ.) - குடினன்னுங் குன்றுவிளக்கம் - (தான் பிறந்த) குடியாகிய கெடாத விளக்கானது, மடினன்னும்மாசு - (இருவனது) சோம்பலாகிய இருளானது, ஊர - அடர, மாய்ந்து கெடும் - கெட்டுப்போம்.

601. By the darkness, of idleness, the indestructible lamp of family (rauk) will be extinguished.

உ. மடியை மடியா வொழுகல் குடியைக் குடியாக வேண்டு பவர்.

(பரி-ஈ.) எ - து, - தாம் பிறந்த குடியை மேன்மேலுயரும் நற் குடியாக வேண்டுவார் மடியை மடியாகவே கருதி முயற்சியோடொழு குக, எ-று.

முயற்சியோடென்பது அவாய்நிலையான் வந்தது. நெருப்பிற்கொடி யது பிறிதின்மைபற்றி நெருப்பை நெருப்பாகவே கருதுகவென்றால் மடியிற்றீயது பிறிதின்மைபற்றிப் பின்னும் அப்பெயர்தன்னுளே கூறி னார். அங்குனங்கருதியதனைக் கடிந்து முயன்றேறுகவே தாழுயர்வர், உயரவே, குடியுறுமென்பார், குடியைக் குடியாகவேண்டுவதோன்றார். அங்குனம் ஒழுகாக்காற் குடியழியுமென்பது கருத்து. இனி மடியாவென் பதனை வினையெச்சமாக்கிக் கெடுத்தொழுகுக வென்று உடைட்டாருமார்.

(தெ - ப - ளா.)—குடியை - (தாம்பிறந்த) குடியை, குடிஆக - (மேன்மேலுயரும்) நற்குடியாக, வேண்டுபவர் - விரும்புவோர், மாடியை - சோம்பலை, மாடுஆக-சோம்பலாகவே (நினைத்து), ஒழுகல் - (முயற்சியோடு) நடக்கக்கடவர்.

602. Let those, who desire that their family may be illustrious, put away all idleness from their conduct.

ஈ. மாடமாடிக் கொண்டொழுகும் பேதை பிறந்த  
குடிமாடியுங் தன்னினு முந்து.

(பரி-ளா.) எ-து,—விடத்தகுவதாய மாடியைத் தன்ஜூள்ளே கொண்டொழுகும் அறிவில்லாதான் பிறந்தகுடி அவன்தன்னினும் முந்துற அழியும், எ-து.

அழிவு தருவதனை அகத்தே கொண்டொழுகுதலின் பேதையென்றும், அவனுற் புறந்தரப்படுவதாகவின் குடி தன்னினு முந்துற அழியுமென்றுங் கூறினார். ஆக்கத்திற் பிற்படினும் அழிவின் முற்படு மென்பதாம்.

(தெ-ப-ளா.)—மாடி-மாடிக்கத்தகுவதாகிய, மாடி-சோம்பலை, கொண்டு - (தன்னுள்ளே) கொண்டு, ஒழுகும் - நடக்கும், பேதை-அறிவில்லாதவன், பிறந்த - தான்பிறந்த, குடி - குடியானது, தன்னினும் - அவனினும், முந்து - முற்பட, மாடியும் - அழியும்.

603. The (lustre of the) family of the ignorant man, who acts under the influence of destructive laziness will perish, even before he is dead.

ஈ. குடிமாடிந்து குற்றம் பெருகு மாடமாடிந்து  
மாண்ட வுஞ்சி வுவர்க்கு.

(பரி - ளா.) எ-து,—மாடியின்கண்ணே வீழ்தலாற்றிருந்திய முயற்சி யிலராயினார்க்கு குடியும் மாடிந்து குற்றமும் பல்கும், எ-து.

மாடிந்தெனத் திரிந்து நின்ற வினையெச்சம் இவைகான்னுங் குறிப்பு வினைப்பெயர் கொண்டது. குற்றங்கள் முன்னர்க்கூறுப. இவை நான்கு பாட்டானும் மாடியின் தீமை கூறப்பட்டது.

(தெ-ப-ளா.)—மாடி - சோம்பலிலே, மாடிந்து - வீழ்தலால், மாண்ட உஞ்சி இவைக்கு-திருத்தமாகிய முயற்சி யில்லாதார் க்கு, குடி - குடியும், மாடிந்து - கெட்டு, குற்றம் - குற்றங்களும், பெருகும் - பல்கும்.

604. Procrastination, forgetfullness, idleness, and sleep these four things form the ship which is desired by those who are destined to destruction.

ஈ. தெடுநீர் மறவி மாடதுயி னங்குங்  
கெடுநீரார் காமக் கலன்.

(பரி - கா.) எ-து, — மடியும், விளாந்துசெய்வதைனே நீட்டித்துச் செய்யும் இயல்பும், மறப்பும், துயிலும் ஆகிய இங்ஙான்கும் இறக்கும் இயல்பினை யுடையார் விரும்பி யேறும் மரக்கலம், எ-து.

முன்னிற்கற்பாலதாய மடி செய்யுள்ளோக்கி இடையின்றது. நெடுமையாகிய காலப்பண்பு அதன்கண் சிகழ்வதாய செயன்மே விள்றது. கால நீட்டத்தையுடைய செயன் முதன்மூன்றும் தாமதகுணத்திற் ரேன்றி உடன் சிகழ்வனவாகவின், மடியோடு ஒருங்கெண்ணப்பட்டன. இறக்கும் இயல்பு-நாளுலத்தல். இவை துண்புறு ஸீரார்க்கு இன்புறுத்துவபோன்ற காட்டி அவர் விரும்பிக் கொண்டவழித் துன்பத்திடை வீழ்த்தவின், நாளு லங்தார்க்கு ஆக்கம் பயப்பதுபோன்று காட்டி அவர் விரும்பி யேறியவழிக் கடலிடை வீழ்க்குங் கலத்தினையொக்கு மென்னும் உவமைக்குறிப்புக் காமக்கலனென்னுஞ் சொல்லாற் பெறப்பட்டது. இதற்கு விரும்பிப் பூணும் ஆபரணமென் றுகாப்பாரு மூளர்.

(தெ - ப - கா.)— மடி - சோம்பலும், நெடுநீர் - (விளாவிற் செய்தற் குரியவைகளை) நீட்டித்துச் செய்யுங் குணமும், மறவி - மறதியும், துயில் - நித்திகாயும், நான்கும் - ஆகிய இங்ஙான்கும், கெடுநீரார் - இறக்குமியல்பினையுடையவர், காமக்கலன் - விரும்பி யேறு மரக்கலமாம்.

605. Idleness, procrastination, forgetfulness, and sleep, these four things, form the vessel which is desired by those who are destined to destruction.

கூ. படியுடையார் பற்றமைந்தக் கண்ணு மடியுடையார் மாண்பய னெய்த வரிது.

(பரி - கா.) எ-து, — நிலமுழுதும் ஆண்டாரது செல்வம் தானே வங்தெய்தியவிடத்தும் மடியுடையார் அதனான் மாண்ட பயனை யெய்துத வில்லை. எ-று.

உம்மை எய்தாமை விளக்கிவின்றது. மாண்பயன் - பேரின்பம். அச் செல்வம் அழியாமற் காக்கும் முயற்சி யின்மையின் அழியும், அழியவே, தம் துன்ப நீங்காதென்பதாம். இதற்கு நிலமுழுதும் உடைய வேந்தர் துணியாதல் கூடியவிடத்தும் என்றுகாப்பாரு மூளர்.

(தெ - ப - கா.)— படிஉடையார் - நிலமுழுமையும் ஆண்ட அரசரது, பற்று-செல்வமானது, அமைந்தக்கண்ணும் - (தானே வங்து) சேர்ந்தவிடத்தும், மடிஉடையார் - சோம்பலுடையவர், மாண்பயன் - (அதனால்) பெரும்பயனை, எய்தல் அரிது - அடைத வில்லை.

606. It is a rare thing for the idle, even when possessed of the riches of kings who ruled over the whole earth, to derive any great benefit from it.

எ. இடிபுரிந் தெள்ளாஞ்சொற் கேட்பர் மடிபுரிந்து மாண்ட வுஞ்சுற்றி வரவர்.

(பரி - ளா.) எ-து,-மடியை விரும்புதலான் மாண்ட முயற்சியில் லாதார் தம் நட்டார்முன் கழுஹதலை மிகச்செய்து அதனாற் பயன் கானு மையின் பின் இகழ்ந்துசொல்லுஞ் சொல்லிக்கேட்பர், எ-று.

இடியென்னும் முதனிலைத்தொழிற்பெயரான், நட்டாரோன்பது பெற்றும். அவரிகழ்ச்சி சொல்லவே, பிறரிகழ்ச்சி சொல்லாமையே முடிந்தது. அவற்றிற்கெல்லாம் மாறு சொல்லும் ஆற்றவின்மையின், கேட்பொன்றார்.

(தெ - ப - ளா.)—மடிபுரிந்து - சோம்பலைவிரும்புதலால், மாண்ட - சிறந்த, உஞ்சுறுஇலவர் - முயற்சியில்லாதவர், இடிபுரிந்து - (தம்நட்பினர்) கண்டித்துப் புத்திசொல்லி, (அதனாற்பயன் கானுமையினால்) எள்ளும்சொல் - (பின்) இகழுஞ்சொல்லீ, கேட்பர் - கேட்பார்கள்.

607. Those who through idleness, do not engage themselves in dignified exertion, will subject themselves to rebukes and reproaches.

அ. மடிமை குடிமைக்கட்ட டங்கிற்றன் னென்னார்க்கடிமை புகுத்தி விடும்.

(பரி - ளா.) எ-து,-மடியினது தன்மை குடிமை உடையான் கண் னே தங்குமாயின், அஃது அவனைத் தன்பகைவர்க்கு அடியனுந்தன்மையை அடைவித்துவிடும், எ-று.

மடியினதுதன்மை - காரியக்கேடு. குடிமை - குடிசெய்தற்றன்மை. அஃது அதனையுடைய அரசன் மேற்றால், தன்னென்னார்க்கென்றதனால், அறிக. அடியனுந்தன்மை - தாழ்ந்துவின்று ஏவல்கேட்டல். இவொன்கு பாட்டானும் மடிமைக்குற்றங்கள் கூறப்பட்டன.

(தெ-ப- ளா.)—மடிமை - சோம்பற்றன்மையானது, குடிமைக்கண் - குடிமையுடையஅரசனிடத்தே, தங்கின் - தங்குமாயின், (அது) தன்னென்னார்க்கு - தன்பகைவர்க்கு, அடிமை - அடியனுந்தன்மையை, புகுத்திவிடும் - அடைவித்துவிடும்.

608. If idleness take up its abode in a king of high birth, it will make him a slave of his enemies.

கூ. குடியாண்மை யுள்வந்த குற்ற மொருவன் மடியாண்மை மாற்றக் கெடும்.

(பரி-ளா) எ-து,-ஒருவன் தன் மடியாளுந்தன்மையை ஒழிக்கவே, அவன்குடியுள்ளும் ஆண்மையுள்ளும் வந்த குற்றங்கள் கெடும், எ-று.

மடியாளுந்தன்மை - மடியுடைமைக் கேதுவாய தாமதகுணம். குடியாண்மை யென்பது உம்மைத்தொகை. அவற்றின்கண் வந்த குற்ற மென்றது மடியான் அன்றி முன்னே பிறகாரனாங்களான் விகழ்ந்தவற்றை. அவையும் மடியாண்மையை மாற்றி முயற்சியுடையானத் நீங்குமென்பதாம்.

(தெ-ப-ரா.)—ஒருவன் மடி-ஆண்மை - ஒருவன் சோம்பலை ஆளுங்தன்மையை, மாற்ற - ஒழிக்கவே, குடி - (அவனது) குடியுள்ளும், ஆண்மையுள் - ஆண்தன்மையுள்ளும், வந்தகுற்றம் - வந்தகுற்றங்கள், கெடும் - கெட்டுப்போம்.

609. When a man puts away idleness, the reproach which has come upon himself and his family will disappear.

க0. மடியிலா மன்னவ னெய்து மடியளந்தான்  
ரூய தெல்லா மொருங்கு.

(பரி - ரா.) எ - து, - தன்னடியளவானே எல்லாவுலகையும் அளந்த இறைவன் கடந்த பரப்பு முழுதையும் மடியிலாத அரசன் முறையான் அன்றி ஒருங்கே யெய்தும், எ-து.

அடியளந்தானென்றது வாளா பெயராய் நின்றது. தாவியதென்பது இடைக் குறைந்து நின்றது. எப்பொழுதும் விணையின்கண்ணே முயறவின், இடையீடின்றி யெய்துமென்பதாம். இவையிரண்போட்டானும் மடியிலாதான் எய்தும் பயன் கூறப்பட்டது.

(தெ-ப-ரா.)—மடி இலா - சோம்பலில்லாத, மன்னவன் - அரசன், அடி - (தன்) அடியினது அளவினாலே, அளந்தான் - (எல்லாவுலகங்களையும்) அளந்தகடவுள், தாயது எல்லாம் - கடந்த உலகவிரிவு முழுவதையும், ஒருங்கு - ஒருசேர, எய்தும்-அடைவான்.

610. The king who never gives way to idleness will obtain entire possession of (the whole earth) passed over by Him who measured (the worlds) with His foot.

கூட-ம். அதி-ஆள்வினையுடைமை.

அஃதாவது இடைவிடாத மெய்ம்முயற்சிஉடையஞ்சல். இஃது ஆளும் விணையெனக் காரியத்தாற் கூறப்பட்டது. மடிகெடுத்தாலும் விணை முயற்சியான் அன்றி ஆளப்படாமையின், இது மடியின்மையின்பின் வைக்கப்பட்டது.

க. அருமை யுடைத்தென் றசாவாமை வேண்டும்  
பெருமை முயற்சி தரும்.

(பரி-ரா.) எ-து, - தம்சிறுமை நோக்கி நாம் இவ்விணை முடித்தலருமையுடைத்தென்றுகருதித் தளராதொழிக; அது முடித்தற்கேற்ற பெருமையைத் தமக்கு முயற்சி யுண்டாக்கும், எ-து.

சிறுமைநோக்கியென்பது பெருமை தருமென்றதஞ்சனும், விணைமுடித்தலென்பது அதிகாரத்தானும், வருவிக்கப்பட்டன. விடாது முயலத்தாம் பெரியராவர், ஆகவே, அரியளவும் எளிதின் முடியுமென்பதாம்.

(தெ-ப-ரா.)—அருமைஉடைத்துள்ளு—(தமது சிறுமை நோக்கி நாம் இத்தொழிலை முடித்தல்) அருமையையுடைத்தன்று வினைத்து, அசாவாமைவேண்டும்—தளராதிருக்கவேண்டும்; பெருமை—(அத்தொழிலை முடித்தற்கு ஏற்ற) பெருமையை, முயற்சிமுயற்சியானது, தரும்—(தமக்கு) உண்டாக்கும்.

611. Yield not to the feebleness which says, “this is too difficult to be done;” labour will give the greatness (of mind) which is necessary to do it.

2. வினைக்கண் வினைகெட லோம்பல் வினைக்குறை தீர்ந்தாரிற் ரீர்ந்தன் அலகு.

(பரி - ரா.) எ-து,—வினையாகிய குறையைச் செய்யாதுவிட்டாலா உலகம் விட்டது; அதனால் செய்யப்படும் வினைக்கண் தவிர்ந்திருத்தலே ஒழிக, எ-று.

குறை—இன்றியமையாப்பொருள். அது “பயக்குறை யில்லைத்தாம் வாழுங்களே” என்பதனுமுறிக. இதற்கு வினைசெய்யவேண்டும் குறையை நீங்கினுரின் நீங்கிறதென் ருஸாப்பாருமூளர்.

(தெ-ப-ரா.)—உலகு—உலகமானது, வினைக்குறை-தொழிலாகியகுறையை, தீர்ந்தாரின்-செய்யாதுவிட்டவரா, தீர்ந்தன்று-விட்டது; (அதனால்) வினைக்கண்—(செய்யத்தகும்) தொழிலினிடத்தே, வினைகெடல்—செயலற்றிருக்கையை, ஓம்பல்—ஒழியக்கடவன்.

612. Take care not to give up exertion in the midst of a work; the world will abandon those who abandon their unfinished work.

ந. தாளாண்மை யென்னுங் தகைமைக்கட் டங்கிற்றே வேளாண்மை யென்னுஞ் செருக்கு.

(பரி - ரா.) எ - து,—முயற்சியென்று சொல்லப்படுகின்ற உயர்ந்தகுணத்தின்கண்ணே நிலைபெற்றது எல்லார்க்கும் உபகாரஞ்செய்தலென்றும் மேம்பாடு, எ-று.

பொருள் கைகூடுதலான் உபகரித்தற்குரியார் முயற்சியுடையாளான் பார் அவ்வக்குணங்கண்மேல்வைத்தும், அது பிறர்மாட் டில்லையென்பார் தங்கிற்றேயென்றுங் கூறினார். இவை மூன்றுபாட்டானும் முயற்சியது சிறப்புக் கூறப்பட்டது.

(தெ-ப-ரா.)—வேளாண்மை என்னும் செருக்கு—(யாவர்க்கும்) உபகாரஞ்செய்தலென்னு மேம்பாடானது, தாளாண்மை என்னும் தகைமைக்கண்—முயற்சியென்னும் உயர்ந்தகுணத்தினிடத்தே, தங்கிற்று—நிலைபெற்றது.

613. The lustre of munificence will dwell only with the dignity of laboriousness or efforts.

ச. தாளாண்மை யில்லாதான் வேளாண்மை பேடிகை வாளாண்மை போலக் கெடும்.

(பரி - ளா.) எ - து, — முயற்சி யில்லாதவன் உபகாரியாங் தன்மை படைகண்டால் அஞ்சும் பேடி அதனிடைத் தன்கையில் வாளை ஆளுதற்றன்மைபோல இல்லையாம், எ-று.

ஆளென்பது முதனிலைத்தொழிற்பெயர். பேடி வாளைப் பணிகோடற் கருத்துடையளாயினும் அது தன்அச்சத்தான் முடியாதவாறுபோல முயற்சியில்லாதான் பலர்க்கும் உபகரித்தற் கருத்துடையனுயினும் அது தன் வறுமையான் முடியாதென்பதாம். வாளாண்மையென்பதற்கு வாளாற் செய்யும் ஆண்மையென் ருகாப்பாருமூளர். இதனால் அஃதில்லாதானது குற்றங் கூறப்பட்டது.

(தெ - ப - ளா.)—தாளாண்மைஇல்லாதான் - முயற்சியில்லாதவன், வேளாண்மை - உபகாரியாங்தன்மையானது, பேடி - (சேனையைக்கண்டால் அஞ்சும்) பேடியானவள், கைவாள் ஆண்மைபோல - (அச்சேனையிடத்தே) கையில்வாளை ஆளுதற்றன்மைபோல, கெடும் - இல்லையாம்.

614. The liberality of him, who does not labour, will fail, like the manliness of a hermaphrodite, who has a sword in its hand.

ஞ. இன்பம் விழையான் வினைவிழைவான் றன்கேளிர் துன்பங் துடைத்துான்றுந் தூண்.

(பரி - ளா.) எ - து, — தனக்கின்பத்தை விரும்பானாகி வினைமுடித்தலையே விரும்புவான் தன்கேளிராகிய பாரத்தின் துன்பத்தினை கீக்கி அதனைத் தாங்குங் தானும், எ-று.

இஃது ஏகதேசவருவகம். ஊன்றுமென்றது அப்பொருட்டாதல் “மத வையாய் மற்றதன் வீழுன்றி யாங்கு” என்பதனாலுமறிக. சுற்றத்தார் நட்டாரது வறுமையுந்திர்த்து அவர்க்கு எமஞ்செய்யும் ஆற்றலை யுடையனுமெனவே, தன்னைக் கூறவேண்டாவாயிற்று. காரியத்தை விழையாது காரணத்தை விழையான் எல்லாப்பயனு மெய்துமென்றதனால், காரணத்தை விழையாது காரியத்தை விழைவான் யாதும் எய்தானென்பது பெற்றும். இதனால் அஃதுடையானது நன்மை கூறப்பட்டது.

(தெ - ப - ளா.)—இன்பம்விழையான் - (தனக்கு) இன்பத்தை விரும்பாதவனாகி, வினைவிழைவான் - தொழில்முடித்தலையே விரும்புவோன், தன்கேளிர் - தன்சுற்றத்தாரது, துன்பத்தை, துடைத்து - போக்கி, ஊன்றும் - (குடும்பபாரத்தைத்) தாங்குவதாகிய, தூண் - தூணும்.

615. He who desires not pleasure, but desires labour, will be a pillar to sustain his relations, wiping away their sorrows.

கூ. முயற்சி திருவினை யாக்கு முயற்றின்மை யின்மை புகுத்தி விடும்.

(பரி - ளா.) எ - து, —அரசர்மாட்டுளதாய முயற்சி அவரது செல் வத்தினை வளர்க்கும்; அஃதில்லாமை வறுமையை அடைவித்துவிடும், எ-று.

செல்வம்-அறுவகை அங்கங்கள். வறுமை - அவற்றை வறியராதல். அதனையடைவிக்கவே, பகைவரான் அழிவொன்பது கருத்து.

(தெ-ப-ளா.)—முயற்சி-(அரசரிடத்துடன்டாகிய) முயற்சி யானது, திருவினை - (அவரது) செல்வத்தை, ஆக்கும் - வளர்க்கும்; முயற்று இன்மை-அம்முயற்சியில்லாமையானது, இன்மை-வறுமையை, புகுத்திவிடும் - அடைவித்துவிடும்.

**616. Labour will produce wealth; idleness will bring poverty.**

---

எ. மடியுளாண் மாமுகடி யென்ப மடியிலான் ரூஞுளா டாம்மாயி னாள்.

(பரி-ளா.) எ-து, —கரியசேட்டை ஒருவன் மடியின்கண்ணே உறையும்; திருமகள் மடியிலாதானது முயற்சிக்கண்ணே உறையுமென்று சொல்லுவர் அறிந்தோர், எ-று.

பாவத்தின் கருமை அதன்பயனுய முகடிமே லேற்றப்பட்டது. மடியும் முயற்சியும் உடையார்மாட்டு சிலையை அவைதம்மேல் வைத்துக் கூறி னர். இவை யிரண்டு பாட்டானும் அவ்விருமைக்கும் ஏது கூறப்பட்டது.

(தெ-ப-ளா.)—மாமுகடி-கரியழுதேவியானவள், மடி - (ஒரு வனது) சோம்பலினிடத்தே, உளாள் - இருப்பாள்; தாம்மாயி னாள் - சீதேவியானவள், மடிஇலான் - சோம்பலில்லாதவனது, தாள் - முயற்சியினிடத்தே, உளாள்-இருப்பாள், என்ப - என்று சொல்லுவர் (அறிவுடையோர்.)

**617. They say that the black Mûdévi (the goddess of adversity) dwells with laziness, and that Latchmi (the goddess of prosperity) dwells with the labour of the industrious.**

---

ஆ. பொறியின்மை யார்க்கும் பழியன் றறிவறிக் தாள்வினை யின்மை பழி.

(பரி - ளா.) எ-து, —பயனைத் தருவதாய விதியில்லாமை ஒருவற்கும் பழியாகாது; அறியவேண்டுமெவற்றைஅறிந்து வினசெய்யாமையே பழியா வது, எ-று.

அறியவேண்டுவன வலி முதலாயின. தெய்வம் இயையாவழி ஆள்வினை யுடைமையாற் பயனில்லையென்பாகா நோக்கி, உலகம் பழிவினைபற்றிப் பழியாது ஈண்டைக் குற்றமுடைமைபற்றியே பழிப்பதென்றார். அதனால் விடாது முயல்கவன்பது குறிப்பெச்சம்.

(தெ - ப - ளா.)—பொழிஇன்மை - (பயனைத்தருவதாகிய) விதியில்லாமை, யார்க்கும்-யாவர்க்கும், பழி அன்று-பழியாகாது; அறிவுஅறிந்து - அறியவேண்டுமைவைகளை அறிந்து, ஆளவினை இன்மை - தொழில்செய்யாமையே, பழி - பழியாகும்.

618. Adverse fate is no disgrace to any one; to be without exertion and without knowing what should be known, is disgrace.

கூ. தெய்வத்தா ஞா தெனினு முயற்சிதன்  
மெய்வருத்தக் கூலி தரும்.

(பரி - ளா.) எ-து,—முயன்ற வினை பால்வகையாற் கருதிய பயனைத் தாராதாயினும் முயற்சி தனக்கிடமாய உடம்பு வருந்திய வருத்தத்தின் கூலியளவு தரும், பாழாகாது, எ-று.

தெய்வத்தானுயவழித் தன்னளவின் மிக்க பயனைத் தருமென்பது உம்மையாற் பெற்றாம். இருவழியும் பாழாகல் இன்மையின், தெய்வநோக்கியிராது முயல்கவன்பது கருத்து.

(தெ-ப-ளா.)—தெய்வத்தான் - (முயற்சி செய்ததொழில்) விதிவகையால், ஆகாது எனினும் - (கருதியபயனைத்) தாராதாயினும், முயற்சி - முயற்சியானது, தன்மெய் - தனக்கிடமாகிய உடம்பு, வருத்தக்கூலிதரும் - (வருந்திய) வருத்தத்தின் கூலி யளவுதரும் [பாழாகாது.]

619. Although it be said that, through fate, it cannot be attained, yet labour, with bodily exertion, will yield its reward.

கா. ஊழையு முப்பக்கங் காண்ப ரூலைவின்றித்  
தாழா துஞ்சற் பவர்.

(பரி-ளா.) எ-து,—பயனை விலக்குவதாய ஓழினையும் புறங்காண்பர் அவ்விலக்கிற் கிளையாது வினையைத் தாழ்வற முயல்வார், எ-று.

தாழ்வறதல் - சூழ்சியினும், வலி முதலிய அறிதலினும், செயலினும் குற்றமறுதல். ஊழ் ஒருகாலாக இருகாலாகவல்லது விலக்கலாமையின் பலகான் முயல்வார் பயனெடுவதொன்பார், உப்பக்கங்காண்பரோன்றுர். தெய்வத்தான் இடுக்கணவரினும் முயற்சி விடற்பாலதன்ரென்பது இவை மூன்றுபாட்டானுங் கூறப்பட்டது.

(தெ-ப-ளா.)—ஊழையும் - (பயனைவிலக்குவதாகிய) விதியையும், உப்பக்கங்காண்பர்-புறங்காண்பர், உலைவுஇன்றி - (அவ்விலக்கிற்கு) இளையாமல், தாழாது - குற்றமற, உஞ்சறபவர் - (தொழிலை) முயல்வோர்.

620. They who labour on, without fear and without fainting, will see even fate (put) behind their back.

288 உநும் சூநு-ம். அதி. இடுக்கணழியாமை.

சூநு-ம். அதி—இடுக்கணழியாமை.

அஃதாவது வினையின்கண் முயல்வான், தெய்வத்தான்ஆக, பொருளின்மையான் ஆக, மெய்வருத்தத்தான் ஆகத் தனக்கிடுக்கண் வந்துழி, அதற்கு மனங்கலங்காமை. அதிகார முறைமையும் இதனாலே விளங்கும்.

க. இடுக்கண் வருங்கா னகுக வதனை  
யடுத்தார்வ தஃதொப்ப தில்.

(பரி - ளா.) எ-து,—ஒருவன் வினையாற் றனக்கிடுக்கண் வருமிடத்து அதற்கழியாது உண்மகிழ்ச்; அவ்விடுக்கணை மேன்மேலடரவல்லது அம்மகிழ்ச்சிபோல்வது பிறிதில்லைஆகலான், எ-று.

வினை இனிதுமுடிந்துழி நிகழற்பாலதாய மகிழ்ச்சியை அதற்கிடையே இடுக்கண் வருவழிச் செய்யவே, அவன் அழிவின்றி மனவெழுச்சியான் அதனைத்தள்ளி அக்குறை முடிக்கும் ஆற்றலுடையனும் ஆகவின், அதனையடுத்தார்வது அஃதொப்பதில் வென்றார்.

(தெ-ப-ளா.)—இடுக்கண் - (ஒருவன்விதியால்தனக்குத்) துன்பமானது, வருங்கால் - வருமிடத்து, நகுக - (அதற்குச்சலி யாமல்) மனமகிழக்கடவன்; அதனை-அத்துன்பத்தை, அடுத்து-மேலுமேலுமாய், ஊர்வது-நெருக்கவல்லது, அஃதுஒப்பது-அம்மகிழ்ச்சிபோல்வது, இல் - (வேறே) இலது (ஆதலால்).

621. If troubles come, laugh; there is nothing like that, to press upon and drive away sorrow.

2. வெள்ளத் தனைய விடும்பை யறிவுடையா  
னுள்ளத்தி னுள்ளக் கெடும்.

(பரி-ளா.) எ-து,—வெள்ளம்போலக் கரையிலவாய இடும்பைகளைல் லாம் அறிவுடையவன் தன்னுள்ளத்தான் ஒன்றனை நினைக்க, அத்துனையானே கெடும், எ-று.

இடும்பையாவது உள்ளத்து ஓர்கோட்பாடேயன்றிப் பிறிதில்லையென் பதாஉம் அது மாறுபடக்கொள்ள நீங்குமென்பதாஉம் அறிதல் வேண்டுதலின், அறிவுடையானென்றும், அவ்வுபாயத்தென்மை தோன்ற உள்ளத்தி னுள்ளவென்றுங் கூறினார். இவை யிரண்டுபாட்டானும் ஊழினான் ஆய இடுக்கணல் அழியாமைக்கு உபாயங் கூறப்பட்டது.

(தெ - ப - ளா.)—வெள்ளத்து அனைய - வெள்ளம்போலக் கரையில்லாத, இடும்பை - துன்பமெல்லாம், அறிவுடையான் - அறிவுடையவன், உள்ளத்தின்-உள்ளத்தினாலே, உள்ள-(ஒன்றை) நினைத்தவளவிலே, கெடும் - கெட்டுப்போம்.

622. A flood of troubles will be overcome by the (courageous) thought which the minds of the wise will entertain, even in sorrow.

ஏ. இடும்பைக் கிடும்பை படுப்ப ரிடும்பைக்  
கிடும்பை படாஅதவர்.

(பரி - ஸா.) எ-து, —வினைசெய்யுங்கால் அதற்கிடையே வர்த துன்பத் திற்கு வருந்தாதவர், அத்துன்பந்தனக்குத் தாங் துன்பம் விளைப்பர், எ-று.

வருக்குதல் - இளைத்து விட வினைத்தல். மனத் திட்டம் உடையராய் விடா துருயலவே வினை முற்றுப்பெற்றுப் பயன்படும் ; படவே, எல்லா விடும்பையு மிலவா மாகிளின், இடும்பைக் கிடும்பை படுப்ப கொள்ளுர். வருகின்ற பாட்டிர ஸ்திரம் இதற்கு இவ்வாறேகொள்க. சொற்பொருட்பின் வருகிலை.

(தெ-ப-ஸா.)—இடும்பைக்கு - (தொழில் செய்யும்போது அதற்கு கடுவிலே வந்த) துன்பத்திற்கு, இடும்பை பாடாதவர் - வருந்தாதவர், இடும்பைக்கு - அத்துன்பத்திற்கு, இடும்பை-துன்பத்தை, படுப்பர் - உண்டாக்குவார்.

623. They give sorrow to sorrow, who in sorrow do not suffer sorrow.

ச. மடுத்தவா யெல்லாம் பகடன்னு னுற்ற  
விடுக்க ணிடர்ப்பா உடைத்து.

(பரி - ஸா.) எ-து, —விலங்கிய விடங்களெல்லாவற்றினுஞ் சகடமீர்க்கும் பகடுபோல வினையையெடுத்துக்கொண்டு உய்க்கவல்லானை வந்துற்ற இடுக்கன் தானே இடர்ப்படுதலை யுடைத்து, எ-று.

முத்தவாபெல்லா மென்பது பொதுப்பட நின்றமையின், சகடத்திற்கு அள்ள ந்து நிலமுதவியவாகவும், வினைக்கு இடையூறுகளாகவுங் கொள்க. பகடு மருங் கொற்றியும் மூக்கூன்றியும் தாடவழுந்தும் அரிதினுய்க்குமாறுபோலத் தன்மே ய்வருத்த நோக்காது முயன் றுய்ப்பானென்பார், பகடன்னு னென்றார்.

(தெ-ப-ஸா.)—மடுத்தவாய் எல்லாம் - தடைப்பட்டவிடங் களிலெல்லாம், பகடுஅன்னன்-(பண்டியை இழுத்துச்செல்லுங்) கடாப்போலத் தொழிலை மேற்கொண்டு செலுத்தவல்லவனை, னுற்ற - அடைந்த, இடுக்கன் - துன்பமானது, இடர்ப்பாடு - தானே துன்பப்படுதலை, உடைத்து - உடையதாம்.

624. Troubles will vanish [i.e., will be troubled] before the man who (struggles against difficulties) as a buffalo (drawing a cart) through deep mire.

ஞ. அடுக்கி வரினு மழிவிலா னுற்ற  
விடுக்க ணிடுக்கட் படும்.

(பரி-ஸா.) எ-து, —இடை விடாது மேன்மேல் வர்தனவாயினும், தன்னு ள்ளக் கோட்பாடு விடாதான் னுற்ற விடுக்கண்டாம் இடுக்கனிலே பட்டுப்போம், எ-று.

ஒன்றே பலகால் வருதலும் வேறுபட்டன விராய்வருதலு மடங்க, அடுக்கிவரினுமென்றார். அழிவென்னுங் காரணப்பெயர் காரியத்தின்மே னின்றது. இவை மூன்றுபாட்டானும் தெய்வத்தானுயதற் கழியாமை கூறப்பட்டது.

(தெ - ப - கா.)—அடுக்கிவரினும் - இடைவிடாது மேலு மேலும் வந்தனவாயினும், அழிவுஇலான் - (தன்னுள்ளக் கோட்பாடு) விடாதவனை, உற்ற - அடைந்த, இடுக்கண்-துன்பமானது, இடுக்கணபடும் - (தான்) துன்பத்திலேபடும்.

625. The troubles of that man will be troubled (and disappear) who, however thickly they may come upon him, does not abandon (his purpose.)

கு. அற்றேமென் றல்லற் படுபவோ பெற்றேமென் ரேம்புத ரேற்று தவர்.

(பரி-கா.) எ-து,—வறுமைக்காலத்து யாம் வறிய மாயினேமென்று மன த்தாற் றயருமுப்பரோ, செல்வக்காலத்து இது பெற்றேமென்று இவறுதலை யறியாதார், எ-று.

பெற்றவழி இவருமை நோக்கி அற்றவழியும் அப்பகுதி விடாதாகவின், அல் ஸ்த்பாதிலை யாயிற்று. இதனாற் பொருளின்மையரன் ஆயதற்கு அழியாமை யும் அதற்குபாயமுங் கூறப்பட்டன.

(தெ - ப - கா.)—பெற்றேம் என்று - (செல்வக்காலத்து) இது பெற்றேமென்று, ஓம்புதல் - உலோபஞ்செய்தலை, தேற்று தவர் - அறியாதவர், அற்றேம் என்று - (வறுமைகாலத்து) வறி யேமாயினேமென்று, அல்லல் படுபவோ - மனத்தினேலே துன் பப்படுவாரோ.

626. Will those men ever cry out in sorrow, "we are destitute," who, (in their prosperity,) give not way to (undue desire) to keep their wealth.

எ. இலக்க முடம்பிடும்பைக் கென்று கலக்கத்தைக் கையாரூக் கொள்ளாதா மேல்.

(பரி-கா.) எ-து,—நாற்கதியினும் உள்ள உடம்புகள் இடும்பையன்னும் வாருங்கு இலக்கென்று தெளிக்கு, தம்மேல் வந்த இடும்பையை இடும்பையாக்க கொள்ளார் அறிவுடையார், எ-று.

ஏக்கேசவருவகம் உடம்பு-சாதிப்பெயர். கலக்கமென்னுங் காரியப்பெயர் காரணத்தின்மே னின்றது. கையாறென்பது ஒருசொல், இதற்கு ஒழுக்கெந்தி யென்று கைப்பாருமூள். இயல்பாகக் கொள்வதொன்பது குறிப்பெச்சம்.

(தெ-ப-கா.)—மேல் - அறிவுடையார், உடம்பு - தேகமானது, இடும்பை - துன்பமாகிய வாருங்கு, இலக்கம் என்று-குறி

யிடமென்று தெளிந்து, கலக்கத்தை-தம்மேல்வந்த துன்பத்தை, கையாறு ஆ - துன்பமாக, கொள்ளாதாம் - கொள்ளார்.

627. The great will not regard trouble as trouble, knowing that the body is but the butt of trouble.

அ. இன்பம் விழையா னிடும்பை யியல்பென்பான் றுன்ப முறுத விலன்.

(பரி - ளா.) எ-து,-தன் உடம்பிற்கு இன்பமாயவற்றை விரும்பாதே வினையால் இடும்பை எய்துதல் இயல்பென்று தெளிந்திருப்டான், தன்முயற்சியாற் றுன்பமுறை, எ-று.

இன்பத்தை விழையினும், இடும்பையை யியல்பென்னுது காக்கக்கருதினும், துன்பம் வினாதவின், இங்விரண்டுஞ் செய்யாதானைத் துன்பமுறுதல் இல்லைன் ரூர்.

(தெ - ப - ளா.)—இன்பம் - (தன்னுடம்பிற்கு) இன்பமானவைகளை, விழையான் - விரும்பானதி, இடும்பை - (வினையால்) துன்பமடைதல், இயல்புன்பான் - இயல்பென்று தெளிந்திருப்பான், துன்பம் உறுதல் இலன் - (தன் முயற்சியால்) துன்பமடையான்.

628. That man never experiences sorrow, who does not seek for pleasure, and who considers distress to be natural (to man).

கை. இன்பத்து னின்பம் விழையாதான் றுன்பத்துட் றுன்ப முறுத விலன்.

(பரி-ளா.) எ-து,—வினையாற் றனக்கின்பம் வந்துழி அதனை யனுபவியானின்றே மனத்தான் விரும்பாதான், துன்பம் வந்துழியும் அதனை யனுபவியானின்றே மனத்தான் வருந்தான், எ-று.

துன்பீம்-முயற்சியான் வரும் இடுக்கன். இரண்டையும் ஒரு தன்மையாகக்கோடவின், பயன்களு மிலவாயின்.

(தெ-ப-ளா.)—இன்பத்துள் - (வினையினாலே) இன்பம் வந்தவிடத்து, இன்பம் - அவ்வின்பத்தை, விழையாதான் - (அனுபவித்துக்கொண்டே மனத்தால்) விரும்பாதவன், துன்பத்துள் - துன்பம் வந்தவிடத்தும், துன்பம் - அத்துன்பத்தை, உறுதல் இலன் - (அனுபவித்துக்கொண்டே மனத்தால்) அடையான்.

629. He does not suffer sorrow in sorrow, who does not look for pleasure in pleasure.

கா. இன்னுமை யின்ப மெனக்கொளி னகுந்தன் னேன்னர் விழையுஞ் சிறப்பு.

(பி-ா.) எ-து, - ஒருவன் வினைசெய்யு மிடத்து முயற்சியான் வருக் குடும்பங்களின்மே தனக்கிண்டமாகக் கற்பித்துக்கொள்வனுயின், அதனாற் றன் பகைவர் ஸன்கு மதித்தற் கேதுவாய உயர்ச்சி யுண்டாம், எ-று.

துன்பந்தானும் உயிர்க்கியல்பன்றிக் கணிகமாய் மனத்திடை நிகழ்வதோர் கோட்பாடாகவின், அதனை மாறுபடக்கொள்ளவே, அதற்கழிவின்றி மனமகிழ்ச் சியுடையனும் அதனாற் ரெட்டங்கிய வினை முடித்தேவிடு மாற்றலுடையனு மென் பது கருத்து. இவை நான்கு பாட்டானும் மெய்வருத்தத்தா ணயதற்கு அழியா மையும் அதற் குபாயமுங் கூறப்பட்டன.

(தெ-ப-ா.)—ஒருவன் தொழில்செய்யுமிடத்து, இன்னமை- (முயற்சியால் வருந்) துன்பத்தையே, இன்பம் எனக்கொளின்- (தனக்கு) இன்பமாக நினைத்துக்கொள்ளுவானுயின், அதனால், தன் ஒன்னார் - தன்பகைவர், விழையும் - நன்குமதித்தற்கு ஏது வாகிய, சிறப்பு - உயர்ச்சியானது, ஆகும் - உண்டாகும்.

630. The elevation, which even his enemies will esteem, will be gained by him, who regards pain as pleasure.


அரசியல் முற்றிற்று.

### அங்கவியல்.



இனி முறையானே அரசியல் நடாத்துதற்கண் ஒன்றற்கொன்று துணையா ய அங்கங்கள் ஆறனதியல்பு முப்பத்திரண்டதிகாரத்தாற் கூறுவானெடுத்துக் கொண்டு, அவையாறுள்ளும் காவற் சாகாடு கைத்தற்கண் அவ்வரசற் கிணை யாய அமைச்சன தியல்பு டத்தகிகாரத்தாற் கூறுவான் ரெட்டங்கி, முதற்கண் அமைச்சுக் கூறுகின்றார்.

கூசம். அதி—அமைச்சு.



அஃதாவது அமைச்சனது தன்மை: என்றது அவன்றன் குணக்களையுஞ் செயல்களையும்.

க. கருவியுங் காலமுஞ் செய்கையுஞ் செய்ய  
மருவினையு மாண்ட தமைச்சு.

(பி-ா.) எ-து, - வினைசெய்யுங்கால் அதற்கு வேண்டுங்கருவிகளும், அதற்கேற்ற காலமும், அது செய்யுமாறும், அவ்வாற்றிற் செய்யப்படும் அவ் வரியவினைதானும் வாய்ப்ப எண்ணவல்லவனே அமைச்சனுவான், எ-று.

கருவிகள்:—தானையும், பொருளும்; காலம்:—அது தொடங்குங்காலம்; செய்கையெனவே:—அது தொடங்குமுபாயமும், இடையூறுநீக்கி முடிவுபோக் குமாறும் அடங்கின. சிறிய முயற்சியாற் பெரிய பயன் தருவதென்பார், அரு வினையென்றார். இவை யைந்தனையும் வட்ராலார் மக்கிரத்திற் கங்கமென்ப.

(தெ-ப-ா.)—தொழில்செய்யும்போது, கருவியும் - (அதற்குவேண்டுஞ்) சாதனங்களும், காலமும் - (அதற்கேற்ற) கால

மும், செய்கையும் - (அது) செய்யும் விதமும், செய்யும் அரு வினையும் - (அவ்விதத்திலே செய்யப்படும்) அரியதொழில்களும், மாண்டது - பொருந்த என்ன வல்லவனே, அமைச்சர்-மாந்திரியாவான்.

**631.** The minister is one who can make an excellent choice of means, time, manner of execution, and the difficult undertaking (itself.)

உ. வண்கன் குடிகாத்தல் கற்றறித லாள்வினையோ  
டைந்துடன் மாண்ட தமைச்சு.

(ப-ஈ.) எ-து-, வினை செய்தற்கன் அசைவிள்ளையும், குடிகளைக் காத்தலும், நீதிநூல்களைக் கற்றுச் செய்வன தவிரவன வறிசலும், முயற்சியும் மேற்சொல்லிய அவ் வங்கங்க ளைந்துடனே திருந்தவுடையானே அமைச்சனுவான், எ-று.

எண்ணுடு நின்டது. அவ்வைக்கெனச் சுட்டு வருவிக்க. இங்கான்களையும் மேற்கூறியவற்றேடு தொகுத்துக் கூறியது, அவையுமிவற்றேடு கூடியே மாட் சிமைப்படவேன்டுதலாலும், அவற்றிற்கு ஐங்கென்னுந்தொகை பெறுதற்கும். இனி இதேன் ஈண்டென்னிபவற்றிற்கே தொகையாக்கிக் குடிகாத்தலென்பதை கீர்த்தியிருப்பதைக் கற்றலும் அறிதலுமெனப் பகுப்பாரும், கற்றறிதலென்பதைக் கற்றலும் அறிதலுமெனப் பகுப்பாருமார். அவர் உடனென்பதைன் முற்றும்மைப் பொருட்டாக்கியும், குடியென்பதைன் ஆகுடெயராக்கியும் இடர்ப்பட்டு.

(தெ-ப-ஈ.)—வண்கன்—(தொழில்செய்யுமிடத்து) அசைவில்லாமையும், குடிகாத்தல்—குடிகளைக் காத்தலும், கற்று அறிதல்—(நீதிநூல்களைக்) கற்று (விதிவிலக்குகளை) அறிதலும், ஆள்வினை-முயற்சியும், ஐங்கூடன்—(முன்சொல்லப்பட்ட) அங்கங்க ளைந்துடனே, மாண்டது—திருந்தவுடையவனே, அமைச்சர்—மாந்திரியாவான்.

**632.** The minister is one who in addition to the aforesaid five things excels in the possession of firmness, protection of subjects, clearness by learning, and perseverance.

ஈ. பிரித்தலும் பேணிக் கொள்ளும் பிரிந்தார்ப்  
பொருத்தலும் வல்ல தமைச்சு.

(ப-ஈ.) எ-து,—வினை வந்துழிப் பகைவர்க்குத் துணையாயினா அவரிற் பிரிக்கவேண்டிற் பிரித்தலும், தம்பாலானா அவர் பிரியாமற் கொடை இன் சொற்களாற் பேணிக்கொள்ளுதலும், முன்னே தம்மினுக் தம்பாலாரினும் பிரிந்தானாமீன்டுப் பொருத்தவேண்டிற் பொருத்தலும் வல்லவனே அமைச்சனுவான், எ-று.

இவற்றுள் அட்பொழுதை நிலைக்கேற்ற செயலறிதலும், அதனே அவராறி யாமல் ஏற்றவுபாயத்தாற் கடைப்பிடித்தலும் அரியவாதனேக்கி, வல்லதென்

ஞர். வடநாலார் இவற்றுட் பொருத்தலைச் சங்கியென்றும், பிரித்தலை விக்கிரகமென்றும் கூறுப்.

(தெ-ப-கா.)—போர்வந்தவிடத்து, பிரித்தலும் - (பகைவர்க்குத் துணியாயினவரை அவரைவிட்டுப் பிரிக்கவேண்டினால்) பிரித்தலும், பேணிக்கொள்ளும் - (தம்மிடத்தோரை இடையிரியாமற் கொடையினாலும் இன்சொல்லினாலும்) காத்துக்கொள்ளுதலும், பிரிந்தார் - (தம்மைவிட்டும் தமரைவிட்டும்) பிரிந்தவரை, பொருத்தலும்—, வல்லது - வல்லவனே, அமைச்சு - மந்திரியாவான்.

633. The minister is one who can effect discord (among foes), maintain the good-will of his friends and restore to friendship those who have seceded (from him).

ச. தெரிதலுங் தேர்ந்து செயலு மொருதலையாச்

சொல்லலும் வல்ல தமைச்சு.

(ப-கா.) எ-து,—இரு காரியக்செய்கை பலவாற்றுற் கேள்வின் அவற்றுள் ஆவ தாராய்ந் தறிதலும், அது செய்யுக்கால் வாய்க்குந் திறனுடிச் செய்தலும், சிலாப் பிரித்தல் பொருத்தல் செயற்கண் அவர்க்கு இதுவே செயற்பாலதென்று துணிவு பிறக்கும்வகை சொல்லுதலும் வல்லவனே அமைச்சனுவான், எ-று.

தெரிதல் செயன்மேலதாயிற்று, வருகின்றது அதுவாகவின்.

(தெ-ப-கா.)—(இருகாரியக்செய்கை பலவிதமாகத் தோன்றினால்) தெரிதலும் - (அவற்றுள் ஆவதை) ஆராய்ந்தறிதலும், தேர்ந்து செயலும் - (அதுசெய்யும்போது பலிக்கும்விதம்) நாடிச்செய்தலும், (சிலாப் பிரித்தல் பொருத்தல் செய்தவிலே) ஒருதலையாச் சொல்லலும் - (அவர்க்கு இதுவே நம்பத்தக்கதென்று) துணிவுபிறக்கும் வகைசொல்லலும், வல்லது - வல்லவனே, அமைச்சு - மந்திரியாவான்.

634. The minister is one who is able to comprehend (the whole nature of an undertaking), execute it in the best manner possible, and offer assuring advice (in time of necessity).

ஞ. அறனறிந் தான்றமைந்த சொல்லானென்றுந் நூன்றுந் திறனறிந்தான் ரேர்ச்சித் துணை.

(ப-கா.) எ-து,—அரசனுற் செய்யப்படும் அறங்களையறிந்து தனக்கேற்ற கல்வியா விறைந் தமைந்த சொல்லை யுடையனுய் எக்காலத்தும் வினை செய்யுகிறங்களையறிந்தான் அவற்குச் சூழ்சித் துணியாம், எ-று.

தன்னரசன் ஏரங்கிய காலத்தும் பெருகிய காலத்தும் இடையிகராய காலத்துமென்பார், எஞ்சூன்றுமென்றார். சொல்லானென்பதுனை ஒடு வருபின்பொருட்டாய ஆனாருபாக்கி யுரைப்பாருமூளர். இவை யைந்துபாட்டானும் அமைச்சரது குணத்தன்மை கூறப்பட்டது.

(தெ-ப-னா.)—அறன் - (அரசனாலேசெய்யப்படும்) அறங்களை, அறிந்து - தெரிந்து, ஆன்றுஅமைந்த - (தனக்கு ஏற்ற கல்வியாலே) நிறைந்தமைந்த, சொல்லான் - சொல்லி யுடையவருகி, எஞ்சான்றும் - ஏந்நாளிலும், திறன் - தொழில்செய்யுங்கிறங்களை, அறிந்தான் - அறிந்தவன், தேர்ச்சி - ஆலோசனைக்கு, துணை - துணையாவான்.

635. He is the best helper (of the king) who understanding the (duties) of the latter, is, by his special learning, able to tender the fullest advice, and at all times conversant with the best method (of performing actions.)

சு. மதிநுட்ப நூலோ உடையார்க் கதிநுட்பம்  
யாவுள் முன்னிற் பவை.

(பரி - பா.) எ-து,—இயற்கையாகிய நுண்ணிலைச் செயற்கையாகிய நூலறிவோடு உடையராய் அமைச்சர்க்கு மிக்கதுட்பத்தையுடைய சூழ்ச்சிகளாய் முன்னிற்பன யாவையுள்? எ-று.

மதி நுட்பமென்பது பின்மொழிகிலையல். அது தெய்வங்தர வேண்டுதலின் முற்கூறப்பட்டது. நூலென்பதாலும் மதிநுட்பமென்பதாலும் ஆகுபெயர். அதி யென்பது வடசொல்லுள் மிகுதிப்பொருளதோ ரிடைச்சொல்; அது திரிந்து நுட்பமென்பதனேடு தொக்கது. முன்னிற்றல் மாற்றார்சூழ்ச்சியாயின தஞ்சூழ்ச்சியால் அழியாது நிற்றல். இனி அதினுட்பமென்று பாடமோதி, அதனினுட்பம் யாவென்றுகொப்பாருமூனர்; அவர் சூழ்ச்சிக்கிளமாய் முன்கூட்ப்படுவ தொன்றில்லாமையும், சுட்டுப்பெயர் ஜந்தாமுருபேற்றவழி அவ்வாறு நில்லாமையும் மறிந்திலர். பகைவர் சூழ்வளவற்றைத் தாமறிந்து அழித்து அவரறிந்த ழியாதன தாஞ்சூழ்வளைப்பது கருத்து. இதனால் அவரது சிறப்புக் கூறப்பட்டது.

(தெ-ப-னா.)—மதிநுட்பம் - (இயற்கையாகிய) புத்திநுட்பத்தை, நூலோடு - (செயற்கையாகிய) நூலறிவோடு, உடையார்க்கு - உடையமங்கிரிகஞ்சுக்கு, அதிநுட்பம் - அதிகநுட்பத்தையுடைய ஆலோசனைகளாய், முன்னிற்பவை - எதிர்நிற்பவை, யா உள-எவை யுள்.

636. What (contrivances) are there so acute as to resist those who possess natural acuteness in addition to learning.

எ. செயற்கை யறிந்தக் கடைத்து மூலகத்  
தியற்கை யறிந்து செயல்.

(பரி - னா.) எ-து,—நானென்றியான் வினைசெய்யுங்கிறங்களை யறிந்தவிடத்தும், அப்பொழுது நடக்கின்ற உலகவியற்கையையறிந்து அதனேடு பொருங்கச் செய்க, எ-று.

கடைத்துமென்புழி து—பகுதிப்பொருள் விகுதி. நானென்றியோயினும் உலகநெறியோடு பொருந்தாதன செய்யற்க, செய்யின் அது பழிக்குமென இயற்கையறிவாற் பயன் கூறியவாறு.

(தெ-ப-ா.)—செயற்கை - நால்வழியினால் தொழில்செய்யுங் திறத்தை, அறிந்தக்கடைத்தும் - அறிந்தவிடத்தும், உலகத்து - உலகத்திலே, இயற்கை-அப்போது நடக்கின்ற இயற்கையை, அறிந்து - தெரிந்து, செயல் - (அறினேடு பொருந்தச்) செய்யக்கடவான்.

637. Though you are acquainted with the (theoretical) methods (of performing an act), understand the ways of the world and act accordingly.

அ. அறிகொன் நறியா னெனினு முறுதி  
யுழையிருந்தான் கூறல் கடன்.

(பரி-ா.) எ-து,—அறிந்து சொல்லியாரது அறிவையுமித்து, அரசன் தானு மறியானேயாயினும், அக்குற்றம் நோக்கி யொழியாது அவனுக்கு உறுதியாயினால்தான் அமைச்சனுக்கு முறைமை, எ-று.

அறிவென்பது முதனிலைத்தொழிற்பெயர். கோறல்-தான் கொள்ளாமைமே லும் இகழ்ந்து கூறுதல். உழையிருந்தானெனப் பெயர் கொடுத்தார், அமாத்திய ராண்ணும் வடமொழிப்பெயர்க்கும் பொருள்ளமை அதுவாகவின். உறுதிகூருக்கால் அவன் திறுதியெப்பதற்குற்றத்தை உலகங்கு தன்மேலேற்றுமென்பார், கூறல் கடனென்றார். இவை யிரண்டுபாட்டானும் அவர்கெயல் கூறப்பட்டது.

(தெ-ப-ா.)—அறிகொன்று - (அறிந்து சொல்லினவரது) அறிவையும் அழித்து, அறியான் எனினும் - (தானும்) அறியானேயாயினும், (அக்குற்றநோக்கிக் கைவிடாமல்) உறுதி - (அரசனுக்கு) உறுதியானவைகளை, கூறல் - சொல்லுதல், உழையிருந்தான் - மந்திரியினது, கடன் - முறையாகும்.

638. Although the king be utterly ignorant, it is the duty of the minister to give (him) sound advice.

கூ. பழுதெண்ணு மந்திரியிற் பக்கத்துட் டெவ்வோ  
ராமுபது கோடி யுறும்.

(பரி-ா.) எ-து,—பக்கத் திருந்து பிழைப்ப வெண்ணும் அமைச்ச ஞெருவனில் அரசனுக்கு எதிர்விற்பார் ஓரொழுபதுகோடி பகைவ ருஹவர், எ-று.

எழுபதுகோடி யென்றது மிகப்பலவாய வெண்ணிற் கொன்று காட்டிய வாறு. வெளிப்படசிற்றலான் அவர் காக்கப்பவேர், இவன் உட்பகையாய் சிற்றலாற் காக்கப்படானென்பதுபற்றி, இவ்வாறு கூறினார். எழுபதுகோடிமடங்கு நல்லவான்றுகைப்பாரும், எழுபதுகூறு தலையென்று பாடமோதுவாருமார்.

(தெ - ப - ா.)—பக்கத்துள் - பக்கத்திலிருந்து, பழுது எண்ணும் - தீங்குசெய்யவெண்ணும், மந்திரியின் - மந்திரி யொருவனில், தெவ் - (அரனுக்கு) எதிர்விற்பவர், ஓர் எழுபதுகோடி - ஓரொழுபதுகோடி பகைவர், உறும் - உறுவர்.

639. Far better are seventy crores (for a king) than a minister at his side who intends (his) ruin.

க. முறைப்படச் சூழ்ந்து முடிவிலவே செய்வர்  
திறப்பா டிலாஅ தவர்.

(பரி - ளா.) எ-து,-செய்யப்படும் விணைகளை முன் அடைவுபடவென்னி வைத்தும், செய்யுங்கால் அவை முடிவிலவாகவே செய்யா நிற்பர், முடித்தற்கே ற்ற கூறுபா டிலாதார், எ-று.

அக்கறுபாடாவன வந்த வந்த விடையூறுக்கு ஏற்ற வேற்ற பரிகாரமறி ந்து செய்தலும், தாங் திண்ணியராதலுமாம். பிழையாம லெண்ண வல்லராய் வைத்தும் செய்து முடிக்கமாட்டாரு மூளொன்பதாம். இவையிரண்டுபாட்டா மூம் அமைச்சருள் விடப்படுவாரது குற்றங் கூறப்பட்டது.

(தெ - ப - ளா.)—செய்யப்படுங் தொழில்களை, திறப்பாடு-(முடித்தற்கேற்ற) கூறுபாடு, இலாதவர் - இல்லாதவர், முறைப்படச் சூழ்ந்தும் - (முன்) அடைவுபட ஆலோசித்திருந்தும், முடிவு இலவேசெய்வர் - (செய்யும்பொழுது அவை) முடிவில் வனவாகவே செய்யா நிற்பர்.

640. Those ministers who are destitute of (executive) ability will fail to carry out their projects, although they may have contrived aright.

சூரு ம். அதி. சொல்வன்மை.

அஃதாவது தான் கருதிய விணை முடியுமாற்றால் அமைச்சியனடத்தற்கே துவாய சொற்களைச் சொல்ல வல்லஞ்சுதல். மேல் ஒருதலையாக் சொல்லலும் வல்லதென்றதனேயே சிறப்புப்பற்றி விரித்துகொக்கின்றமையின், இஃதமைச்சின்பின் வைக்கப்பட்டது.

க. நாங்கள் மென்னு நலனுடைமை யங்கலம்  
யாங்கலத் துள்ளதா உ மன்று

(பரி - ளா.) எ-து, அமைச்சர்க்கு இன்றி யமையாக் குணமாவது சான் ரேரான் நாங்களும் சொல்லப்படும் நலத்திணையுடையராதல்; அங்கலம் பிறர்க்கும் பிறகல் மெல்லாவற்றுள்ளும் அடங்குவதன்றி மிக்க தாக வான், எ-று.

நாவாலுள்தாய நலமேன விரியும். இங்கலம் உலகத்தைத் தம்வயத்ததாக்கும் அமைச்சர்க்கு வேறாகவேன்டுமென்னும் நீதிநூல் வழக்குப்பற்றி நாங்களும் நலனென்றும், பிறர்க்கும் இதுபோற் சிறந்தது பிறித்தின்மையான் அங்கலம் யாங்கலத் துள்ளதா உ மன்றென்றுங் கூறினார். பிரித்தல் பொருத்தல் முதலிய தொழிலில்லாதார்க்கும் இஃப் தின்றியமையாதாயபின் அத்தொழிலார்க்குக் கூற வேண்டுமோ வென்பது கருத்து.

(தெ-ப-ளா.)—மாந்திரிகட்கு அவசியம் வேண்டிய குணமாவது, நாங்களம் என்னும் - நாவினாலுள்தாய நலமென்று சிறப்பித்துச் சொல்லப்படும், நலன் உடைமை - நலமுடையராதல்; அங்

நலம்-அங்கன்மை (பிறர்க்கும்), யாங்லத்து-பிறநலங்களி வெல்லாம், உள்ளதும் அன்று - அடங்குவதுமன்று, (மிக்கது ஆதலால்.)

641. The possession of that goodness which is called the goodness of speech is (even to others) better than any other goodness.

உ. ஆக்கமுங் கேடு மதனால் வருதலாற்  
காத்தோம்பல் சொல்லின்கட் சோர்வு.

(பரி - ளா.) எ-து,-தம் மரசற்கும் அங்கங்கட்கும் ஆக்க வழிவுகள் தஞ் சொல்லான் வருமாகலான், அப்பெற்றித்தாய சொல்லின்கட் சோர்தலை அமைச் சர் தங்கணிக்கூமாம் போற்றிக் காக்க, எ-று.

ஆக்கத்திற்கேதுவாய நற்சொல்லையும் கேட்டிற்கேதுவாய தீச்சொல்லையும் சொல்லாத லொப்புமைபற்றி அதனாலென்றார். செய்யுளாகலின், சுட்டுப்பெயர் முன்வங்கதது. பிறர் சோர்வுபோலாது உயிர்கட்கெல்லாம் ஒருங்குவருதலால், காத்தோம்பலென்றார். இவையிரண்டுபாட்டானும் இஃது இவர்க் கிண்றியமையா தென்பது கூறப்பட்டது.

(தெ-ப-ளா.)—ஆக்கமும் - (தம்மரசனுக்கும் அங்கங்களுக்கும்) பெருக்கமும், கேடும் - அழிவும், அதனால் - அச்சோர்வி னலே, வருதலால் - வருமாதலால், சொல்லின்கண் - (மந்திரி கள்) சொல்லினிடத்து, சோர்வு - சோர்தலை, காத்து ஒம்பல்- (தம்மிடத் துண்டாகாமல்) காக்கக்கடவர்.

642. Since (both) wealth and evil result from (their) speech, ministres should most carefully guard themselves against faultiness therein.

ஈ. கேட்டார்ப் பினிக்குங் தகையவாய்க் கேளாரும்  
வேட்ப மொழிவதாஞ் சொல்.

(பரி-ளா.) எ - து,-நட்பாயேற்றுக்கொண்டாபைப் பின் வேறுபடாமற் பினிக்குங் குணங்களை அவாவி மற்றைப் பகையாய் ஏற்றுக்கொள்ளாதாரும் பின் அப்பகைமையொழிந்து நட்பினை விரும்பும் வண்ணஞ் சொல்லப்படுவதே அமைச்சர்க்குச் சொல்லாவது, எ-று.

அக்குணங்களாவன வழுவின்மை, சுருங்குதல், விளங்குதல், இனிதாதல், விழுப்பயன்றருத லென்றிவை முதலாயின. அவற்றையவாவுதலாவது சொல்லுவான் குறித்தனவேயன்றி வேறு நுண்ணுணர்வுடையோர் கொள்பவற்றின்மேலும் நோக்குடைத்தாதல். அவாயென்னஞ் செய்தெனசெய்மொழிவதென்னஞ் செய்ப்பாட்டுவினை கொண்டது. இனிக் கேட்டார் கேளார்களென்பதற்கு தூல் கேட்டார் கேளாதாளெனவும், வினாவியார் வினவாதாளெனவுமுளைப்பாருமூர். தகையவாயென்பதற்கு எல்லாருங் தகுதியையுடையவாயென்றுகொத்தார்; அவர் அப்பன்மை மொழிவதென்னும் ஒருமையோடு இயையாமை நோக்கிற்றிலர். இதனாற் சொல்லின திலக்கணங் கூறப்பட்டது.

(தெ-ப-ளா.)—கேட்டார் - (நட்பாய்) ஏற்றுக்கொண்டவா, பினிக்கும் - (பின்வேறுபடாமல்) கட்டும், தகை - குணங்

களை, அவாய் - அவாவி, கேளாரும் - (மற்றப்பகையாய்) ஏற்றுக் கொள்ளாதவரும், வேட்ப - (பின் அப்பகைமை ஒழிந்து நட்பினை) விரும்பும்வண்ணம், மொழிவது - சொல்லப்படுவதே, சொல் - சொல்லாம்.

**643.** The (minister's) speech is that which seeks (to express) elements as bind his friends (to himself) and is so delivered as to make even his enemies desire (his friendship).

ச. திறனறிந்து சொல்லுக சொல்லை யறஞும்  
பொருனு மதனினூடங் கில்.

(பரி-ஈ.) எ-து,-அப்பெற்றித்தாய சொல்லை அமைச்சர் தம்முடையவுக் கேட்பாருடையவமாய திறங்களையறிந்து சொல்லுக, அங்கனஞ் சொல்லுதற்கு மேற்பட்ட அறஞும் பொருளுமில்லை யாகலான், எ-று.

அத்திறங்களாவன குடிப்பிறப்பு, கல்வி, ஒழுக்கம், செல்வம், உருவும், பருவ மென்பனவற்றுன் வருந்தகுதிவேறுபாடுகள். அவற்றையறிந்து சொல்லுதலாவது அவற்றூற் றமக்கும் அவர்க்கு மூளவாய ஏற்றத்தாழ்வுகளையறிந்து அவ்வம் மரபாற் சொல்லுதல். அஃது உலகத்தோடு பொருளுமில்லையும் இனிமையையும் பயத்தவின் அறஞுயிற்று, தங்காரியமுடித்தவிற் பொருளாயிற்று. அறஞும் பொருனுமெனக் காரணத்தைக் காரியமாக்கிக் கூறினார்.

(தெ-ப-ஈ.)—சொல்லை - (மந்திரிகள் அப்படிப்பட்ட) சொல்லை, திறன் - (தம்முடையவும் கேட்பாருடையவும் ஆன) திறங்களை, அறிந்து - தெரிந்து, சொல்லுக - சொல்லக்கடவர்; அதனின் ஊங்கு - அப்படி சொல்லுதற்கு மேற்பட்ட, அறஞும் பொருனும் - தருமமும் பொருனும், இல் - இல்லை, (ஆதலால்.)

**644.** Understand the qualities (of your hearers) and (then make your speech ; for, superior to it, there is neither virtue nor wealth.

ஞ. சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொ ஸ்சொல்லை  
வெல்லுஞ்சொ வின்மை யறிந்து.

(பரி-ஈ.) எ-து,—தாஞ்சொல்லக் கருதிய சொல்லைப் பிறிதோர்சொல்லாய் வெல்லவல்லதொரு சொல் இல்லாமையையறிந்து பின் அச்சொல்லைச் சொல்லுக, எ-று.

பிறிதோர்சொல்-மாற்றுரது மறுதலைச் சொல். வெல்லுதல்-குணங்களான் மிகுதல். அதுவே வெல்லச் சொல்லுக வென்பதாம். இனிப் பிறிதோர்சொல் வெல்லுஞ்சொல்லெனச் செவ்வெண்ணாக்கி, ஒத்த சொல்லும் மிக்கசொல்லுமூளவாகாமற் சொல்லுகவென் துரைப்பாருமூர். இது சொற்பொருட்பின் வருநிலை.

(தெ - ப - ஈ.)—சொல்லை - (தாம் சொல்லக்கருதிய) சொல்லை, வெல்லுஞ்சொல் - வெல்லவல்ல சொல்லாகிய, பிறிதோர்

சொல் - வேறொருசொல், இன்மை - இல்லாமையை, அறிந்து-தெரிந்து, அச்சொல்லை - அந்தச்சொல்லை, சொல்லுக - சொல்லக்கடவர்.

645. Deliver your speech, after assuring yourself that no counter speech can defeat your own.

க. வேட்பத்தாஞ் சொல்லிப் பிறர்சொற் பயன்கோடன் மாட்சியின் மாசற்றூர் கோள்.

(பி-ா.) எ-து,-பிறர்க்குத் தாஞ்சொல்லுங்கால் அவர் பின்னுங்கேட்டலை விரும்புமாறு சொல்லி, அவர் தமக்குச் சொல்லுங்கால் அச்சொல்லின்பயணைக் கொண்டொழிதல் அமைச்சியலுட் குற்றமற்றரது துணிபு, எ-று.

பிறர்சொற்கஞ்சுட் குற்றமுளவாயினும் அவை நோக்கி யிகழாளைன்பதாம். வல்லாளாயிகழ்தல் வல்லுங்கர்க்குத் தகுதியன்மையின், இதுவு முடன்கூறினார். இவை மூன்றுபாட்டானும் அதனைச் சொல்லுமாறு கூறப்பட்டது.

(தெ-ப-ா.)—வேட்பத்தாம் சொல்லி - (பிறர்பின்னுங்கேட்டலை) விரும்பும்படி தாஞ்சொல்லி, பிறர்சொல் - பிறர் (தமக்குச் சொல்லாஞ்சு) சொல்லினது, பயன்கோடல் - பயனைக்கொண்டுவிடுதல், மாட்சியில் - (மந்திரி) இலக்கணத்தில், மாசுஅற்றூர்-குற்றமற்றவரது, கோள் - துணிவு.

646. It is the opinion of those who are free from defects in diplomacy that the minister should speak so as to make his hearers desire (to hear more,) and grasp the meaning of what he hears himself.

ஏ. சொல்லவல்லன் சோர்வில னஞ்சா னவனை யிகல்வெல்லல் யார்க்கு மரிது.

(பி-ா.) எ-து,-தாஜெண்ணிய காரியங்களைப் பிறர்க்கேற்பச் சொல்லுதல் வல்லனுப் பொல மிகப் பலவாயவழி ஒன்றினுஞ் சோர்விலனுப் பொல கஞ்சானுமினுன் யாவன் அவனை மாறுபாட்டின்கண் வெல்லுதல் யாவர்க்கு மரிது, எ-று.

ஏற்பக்சொல்லுதல் அவர்க்கு அவை காரியமல்லாயினும் ஆமெனத்துணி யும்வகை சொல்லுதல். சோர்வு - சொல்லவேண்டுவதனை மற்பானேழிதல். இம்மூன்றுணரை முடையானை மாற்றாய்ப் பிரித்தல் பொருத்தல் செய்து வெல்வாரில்லை யென்பதாம்.

(தெ-ப-ா.)—சொல்லவல்லன் - (தான்னண்ணிய காரியங்களைப் பிறர்க்கேற்க) சொல்லுதல் வல்லவனுகி, சோர்விலன் - (அவைமிகவும் பலவானவிடத்து ஒன்றிலுஞ்) சோர்விஸ்லாதவனுகி, அஞ்சான் அவனை - (சபைக்கு) அஞ்சாதவன் (யாவன்) அவனை, இகல் - மாறுபாட்டிலே, வெல்லல் - வெல்லுதல், யார்க்கும் - யாவர்க்கும், அரிது-அரியது.

647. It is impossible for any one to conquer him by intrigue who possesses power of speech, and is neither faulty nor timid.

அ. விளாங்கு தொழில்கேட்கு ஞால நிரங்கினிது  
சொல்லுதல் வல்லார்ப் பெறின்.

(பரி-நா.) எ-து,-சொல்லப்படுக் காரியங்களை நிரல்படக் கோத்து இனிதாகக் சொல்லுதல் வல்லாராப்பெறின், உலகம் அவற்றை விளாங்கேற்ற ருக் கொள்ளும், எ-து.

தொழில் - சாதியொருமை. நிரல்படக் கோத்தல்-முன்சொல்வனவும் பின் சொல்வனவு மறிக்கு அம்முறையே வைத்தல். இனிதாதல் - கேட்டார்க்கின்பம் பயத்தல். சொல்லுதல்-வல்லான் ஞானியரவரு ஜாருவன் என்ற வடமொழி பற்றிப் பெறிவென்றார். ஈண்டுக் கேட்டல்-ஏற்றுக்கோடல். இவையிரண்டு பாட்டானும் அவ்வாற்றுக் சொல்லுதல் வல்லாரது சிறப்புக் கூறப்பட்டது.

(தெ-ப-நா.)—தொழில் - (சொல்லப்படும்) காரியங்களை, நிரங்கு - ஒழுங்குபடக்கோத்து, இனிது - இனிதாக, சொல்லுதல் வல்லார் - சொல்லுதல் வல்லவாரா, பெறின் - பெற்றால், ஞாலம் - உலகமானது, விளாங்கு கேட்கும் - (அவைகளை) விளாங்கு ஏற்றுக்கொள்ளும்.

648. If there be those who can speak on various subjects in their proper order and in a pleasing manner, the world would readily accept them.

க. பலசொல்லக் காமுறுவர் மன்றமா சற்ற  
சிலசொல்ல நேற்று தவர்.

(பரி-நா.) எ-து,-குற்றமற்றனவாய்ச் சிலவாய வார்த்தைகளை அவ்வாற்றுக் சொல்லுதலை யறியாதார் பலவாய வார்த்தைகளைத் தொடுத்துச்சொல்ல விரும்புவர், எ-று.

குற்றம் - மேற்சொல்லிய குணங்கட்கு மறுதலையாயின. இடைவிடாது பல சொல்லுதலையுஞ் சொல்வன்மையென்று விரும்புவாருளர், அவர் இவ்வாறு சொல்லமாட்டாதாரே, வல்லார் அதுசெய்யாலேன் யாப்புறுப்பார், மன்றவென்றார்.

(தெ-ப-நா.)—மாச அற்ற - குற்றமற்றவைகளாய், சில-சிலவாகிய வார்த்தைகளை, சொல்லல் - (அவ்வகையால்) சொல்லுதலை, தேற்றுதவர் - அறியாதவர், பல - பலவாகிய வார்த்தைகளை, சொல்ல - தொடுத்துச்சொல்ல, காமுறுவர் - விரும்புவார்.

649. They will desire to utter many words, who do not know how to speak a few faultless ones.

க.0. இணரும்த்து நானு மலரணையர் கற்ற  
துணர விரித்துகாயா தார்.

(பரி-ா.) எ-து,-கற்றுவைத்த நூலைப் பிறரறியும் வண்ணம் விரித் துளைக்கமாட்டாதவர் கொத்தின்கண்ணே மலர்ந்து வைத்தும் நாறுத பூவை யொப்பர், எ-று.

செல்விபெற மலர்ந்துவைத்தும் நாற்றமில்லாத பூச் சூடப்படாத வாறு போல நூலைக் கற்றுவைத்துஞ் சொல்லமாட்டாதார் நன்குமதிக்கப்படா கென் றமையின், இது தொழிலுவமையாயிற்று. இவை யிரண்டுபாட்டானும் அது மாட்டாதார திழிபு கூறப்பட்டது.

(தெ-ப-ா.)—கற்றது - கற்றநால்களை, உணர-(பிறர்) அறியும் விதமாக, விரித்து உரையாதார்-விரித்துச் சொல்ல மாட்டாதவர், இனர் - கொத்தினிடத்தே, ஊழ்த்தும் - மலர்ந்திருந்தும், நாறு - மணக்காத, மலர் அனையர் - பூப்போல்வர்.

**650.** Those who are unable to set forth their acquirements (before others) are like flowers blossoming in a cluster and yet without fragrance.

### சூக்கா - ம். அதி. வினைத் தூய்மை.

அஃதாவது செய்யப்படும் வினைகள் பொருளேயன்றி அறமும் புகழும் பயங்கு நல்லவாதல். சொல்லேயன்றிச் செயலும் நன்றாகவேண்டுமென்கின் றமையின், இது சொல்வன்மையின்பின் வைக்கப்பட்டது.

க. துணைல மாக்கங் தருநும் வினைநலம்

வேண்டிய வெல்லாங் தரும்.

(பரி-ா.) எ-து,-ஒருவனுக்குத் துணையது நன்மை செல்வமொன்றைன் யுங் கொடுக்கும், அவ்வளவன்றி வினையது நன்மை அவன் வேண்டியன யாவற் றையுங் கொடுக்கும், எ-று.

வேண்டியவெல்லா மென்றது இம்மைக்கண் அறம் பொருளின்ப முதலாய வற்றையும் மறுமைக்கட்டான்விரும்பிய பதங்களையும். இதனாற் காணப்படுக் கு துணைந்மையினுங் கருதப்படும் வினைந்மை சிறந்ததென வினைத்தூய்மை யது சிறப்புக் கூறப்பட்டது.

(தெ - ப - ா.)—துணைநலம் - (ஒருவனுக்கு) துணையினது நன்மையானது, ஆக்கம்-செல்வம் ஒன்றையே, தரும் - கொடுக்கும்; வினைநலம் - தொழிலினது நன்மையானது, வேண்டியங்கள் ஸமாம்-(அவன்) வேண்டியவைகளையெல்லாம், தரும்-கொடுக்கும்.

**651.** The efficacy of support will yield (only) wealth; (but) the efficacy of action will yield all that is desired.

உ. என்று மொருவுதல் வேண்டும் புகழூடு நன்றி பயவா வினை.

(பரி-ா.) எ-து,—தம்மரசனுக்கு இம்மைக்கட் புகழும் மறுமைக்கண் அறமும் பயவாத வினைகளை அமைச்சர்க்கு எக்காலத்து மொழிதல்வேண்டும், எ-று.

பெருகல், சுருங்கல், இடைநிற்றலென்னும் நிலைவேறுபாடு காலத்தான் வருத்திலென், என்றுமென்றார். வேண்டுமென்பது ஈன்டு இன்றியமையாதென்னும் பொருட்டு.

(தெ - ப - ளா.)—புகழூடு - (தம்மரசனுக்கு) புகழையும், நன்றி - அறத்தையும், பயவா - தராத, வினை - தொழில்களை, என்றும்-எக்காலத்தும், ஒருவுதல் வேண்டும் - (மங்திரிகளுக்கு) ஒழிதல் வேண்டும்.

652. Ministers should at all times avoid acts which, in addition to fame, yield no benefit (for the future).

ஈ. ஒழுதல் வேண்டு மொளிமாழ்குஞ் செய்வினையாது மென்னு மவர்.

(பரி - ளா.) எ-து—மேலாகக் கடவேமென்று கருதுவார் தம்மொளி கெடுதற்குக் காரணமாய வினையைச் செய்தலைத் தவிர்க, எ-று.

ஒதல்வேண்டுமென்பது ஒருசொன்னீர்மைத்து. ஒவுதலென்பது குறைந்து நின்றது. ஒளி-தாழுள காலத்து எல்லாரானும் நன்குமதிக்கப்படுதல். செய்யென்னும் முதனிலைத்தொழிற்பெயர் மாற்றப்பட்டது. அன்றிச் செய்வினையென வினைத்தொகை யாக்கியவழிப் பொருளின்மையறிக. ஒளி கெடவருவது ஆக்கமன்றென்பதாம்.

(தெ-ப-ளா.)—ஆதும் - மேலாக்கடவோம், என்னுமவர் - என்றுநினைப்பவர், ஒளி - (தம்) ஒளி, மாழ்கும் - கெடுதற்குக் காரணமாகிய, வினை - தொழிலை, செய் - செய்தலை, ஒதல்வேண்டும் - ஒழியக்கடவர்.

653. Those who say “we will become (better)” should avoid the performance of acts that would destroy (their) fame.

ச. இடுக்கட் படினு மினிவந்த செய்யார் நடுக்கற்ற காட்சி யவர்.

(பரி - ளா.) எ-து,—தாழிடுக்கணிலே படவரினும், அது தீர்தற்பொருட்டு முன்செய்தார்க்கு இளிவந்த வினைகளைச் செய்யார் துளக்கமற்ற தெளிவிலை யுடையார், எ-று.

சிறிதபோழ்திற் கழிவதாய இடுக்க ணேக்கி எஞ்ஞான்றுங் கழியாத விழிவ எப்தற்பாலதன்றென்பதாஉம் அஃதெய்தினாலும் வருவது வருமென்பதாஉம் தெளிவராகலான், செய்யாரென்றார்.

(தெ - ப - ளா.)—நடுக்கு அற்ற-அசைவற்ற, காட்சியவர்-தெளிவையுடையவர், இடுக்கட்படினும்-(தாம்) துன்பத்திலேப படவரினும், (அது தீர்தற்பொருட்டு), இளிவந்த செய்யார் - (முன் செய்தவர்க்கு) இழிவுவந்ததொழில்களை, செய்யார் - செய்யமாட்டார்கள்.

654. Those who have an infallible judgment though threatened with peril will not do acts which have brought disgrace (on former ministers).

நி. எற்றென் றிரங்குவ செய்யற்க செய்வானேன்  
மற்றன்ன செய்யாமை நன்று.

(பரி-ா.) எ-து,—யான் செய்தது எத்தன்மைத்தென்று பின் ரூனேயிர  
ங்கும் வினைகளை ஒருகாலுஞ் செய்யாதொழிக ; அன்றி ஒருகான்மயங்கி அவ  
ற்றைச் செய்யுத்தன்மையனியினு அயின், பின்னிருந்து அவ்விரங்கல்களைச் செ  
ய்யாதொழிதல் நன்று, எ-று.

இரங்குவவென முன்வந்தமையிற் பின் அன்னவெனச் சுட்டியொழிந்தார்.  
அவ்வினைகளது பன்மையான், இரக்கமும் பலவாயின. அச்செயற்குப் பின்னி  
ருங்கிரங்குவனுயின், அது திரும்வாயி லறிந்திலெனனவும், திட்பமிலெனனவும்,  
பயனில்லன செய்கின்றுளெனனவும், தன்பழியைத் தானே தூற்றுகின்றுளெனன  
வும், எல்லாருமிகழ்தலிற் பின்னிரங்காமை நன்றென்றார். இதுவும், வினைத்  
தாயார் செயலாகவின், உடன்சுற்பப்பட்டது. பிற்கூரடர்தற்குச் செய்வானு  
யின் அவை போல்வனவுஞ் செய்யாமை நன்றெனப் பிறகால்லாம் இயைபற  
வாநாத்தார்.

(தெ - ப - ா.)—எற்று என்று - (நான்செய்தது) எப்படிப்  
பட்டதென்று, இரங்குவ-(பின்தானே) இரங்குங் தொழில்களை,  
செய்யற்க - (ஒருகாலும்) செய்யா திருக்கக்கடவுன்; செய்வானே  
ல் - (ஒருகால்மயங்கி அவைகளை) செய்வானுயின், மற்று - பின்பு,  
அண்ண - அவ்விரங்கல்களை, செய்யாமை - செய்யாதிருத்தல்,  
நான்று - நலமுடையது.

655. Let a minister never do acts of which he would have to grieve saying, "What is this I have done!" ; (but) should he do (them), it were good that he grieved not.

சா. சுன்றுள் பசிகாண்பா னுயினுஞ் செய்யற்க  
சான்றேரூர் பழிக்கும் வினை.

(பரி-ா.) எ-து,—தன்னைப் பயந்தாளது பசியை வறுமையாற் கண்டி  
ரங்குங் தன்மையனியினுளெனனினும் அது சுட்டி அறிவுடையார் பழிக்கும் வினை  
களை ஒருவன் செய்யாதொழிக, எ-று.

இறங்க மூப்பினராய இருமுதகுரவருங் கற்புடைமலைவியுங் குழவியும்  
பசியான் வருங்குமெல்லைக்கண் தீயனபலவுஞ் செய்தாயினும் புறந்தருகவென்  
னும் அறநூற்பொதுவிதி பொருஜால்வழி யொழுகுதலும் அரசர் தொழிந்துரி  
யராதலும் நன்கு மதிக்கற்பாடுமுடைய அமைச்சர்க் கெய்தாமைபற்றி, இவ்  
வாறு கூறினார். இவையைந்துபாட்டானும் பாவரும் பழியும் பயக்கும் வினை  
செய்யற்கவென்பது கூறப்பட்டது.

(தெ - ப - ா.)—சுன்றுள் - (ஒருவன் தன்னை) பெற்ற  
தாயினது, பசி - பசியை, காண்பான் ஆயினும் - (வறுமையா  
லே) கண்டிருக்குங் தன்மைய னுயினுளெனனினும், (அதைக்குறித்  
து), சான்றேரூர் பழிக்கும் - (அறிவால்) நிறைந்தோர் பழிக்கும்,  
வினை - தொழில்களை, செய்யற்க-செய்யாதிருக்கக்கடவுன்.

**656.** Though a minister may see his mother starve, let him do no act which the wise would (treat with contempt).

எ. பழிமலைங் தெய்திய வாக்கத்திற் சான்றேர்  
கழிந்ல் குரவே தலை.

(பரி - ளா.) சாலாதார் தீயவினைகளைச் செய்து அதனால் பழியைத் தம் மேற்கொண்டு பெற்ற செல்வத்தின் அது மேற்கொள்ளாத சான்றேர ஒபவிக்கும் மிகக் கல்குரவே உயர்ந்தது, எ-று.

நிலையாத செல்வத்தின்பொருட்டு நிலையின பழியை மேற்கோடல் சால் போடியையாமையின், சான்றேர் கழிந்குரவே தலை யென்றார்.

(தெ - ப - ளா.)—பழிமலைந்து - (சான்றேரரல்லாதவர் தீத் தொழிலைச் செய்து அதனால்) பழியைத் தம் மேற்கொண்டு, எய் திய-பெற்ற, ஆக்கத்தின் - செல்வத்தைக்காட்டிலும், சான்றேர்- (அது மேற்கொள்ளாத) சான்றேர ரனுபவிக்கும், கழிந்ல்குரவே- மிகுந்தவறுமையே, தலை - உயர்ந்தது.

**657.** Far more excellent is the extreme poverty of the wise than wealth obtained by a heaping up of sinful deeds.

அ. கழிந்த கழிந்தொரார் செய்தார்க் கவவதா  
முடிந்தாலும் பீழை தரும்.

(பரி - ளா.) எ-து,—நூலோர் கழிந்த வினைகளைத் தாழுங் கழிந்தொழி யாது பொருளேனுக்கிச் செய்த அமைச்சர்க்கு அவை துயவன்மையின் முடியா, ஒருவாற்றின் முடியினும் பின் துன்பத்தையே கொடுக்கும், எ-று.

முடிதல் - கருதியபொருள் தருதல். பீழைதருதலாகிய பொருளின்றேழில் அதற்குக் காரணமாய வினைகள்மே வேற்றப்பட்டது.

(தெ-ப-ளா.)—கழிந்த - (நூலோர்) தள்ளியதொழில்களை, கழிந்து ஒரார் - (தாழும்) தள்ளிவிடாராகி, செய்தார்க்கு- (பொருளைக்குறித்து) செய்த மந்திரிகளுக்கு, அவைதாம் - அத்தொழில்கள், (துயவை யல்லாமையால் முடியாவாம்), முடிந்தாலும் - (ஒருவழியால்) முடிந்தாலும், பீழை-(பின்) துன்பத்தை, தரும் - கொடுக்கும்.

**658.** The actions of those, who have not desisted from doing deeds forbidden (by the great), will, even if they succeed, cause them sorrow.

க. அழக்கொண்ட வெல்லா மழப்போ மிழப்பினும்  
பிற்பயக்கு நற்பா வலவை.

(பரி - ளா.) எ - து,—ஒருவன் தீயவினைகளைச் செய்து பிறர் இரங்கக் கொண்ட பொருளைல்லாம் இம்மையிலே அவன்றுள் இரங்கப் போகாநிற்கும்; மற்றைத் துயவினையான் வந்த பொருள்கள் முன்னிழந்தான்ஆயினும் அவனுக்குப் பின்னர் வந்து பயன் கொடுக்கும், எ-று.

பின்னெனவே மறுமையுமடங்கிற்று. பொருள்களான் அவற்றிற்குக் காரணமாய வினைகள் தியல்பு கூறியவாறு.

(தெ - ப - கா.)—ஒருவன் தீத்தொழில்களைச் செய்து, அழக்கொண்ட எல்லாம் - (பிறர்) துக்கிக்கொண்ட பொருள்களைல்லாம் அழப்போம் - (இம்மையில் அவன்) துக்கிக்கப்போகானிற்கும்; நல் பாலவை - மற்ற நல்லதொழில்களால் வந்த பொருள்கள், இழப்பினும் - (முன்) இழந்தானியினும், பின்பயக்கும் - பின்வந்து பயன்கொடுக்கும்.

659. All that has been obtained with tears (to the victim) will depart with tears (to himself); but what has been obtained by fair means, though with loss at first, will afterward yield fruit.

#### க0. சலத்தாற் பொருள்செய்தே மார்த்தல் பசுமட் கலத்துணீர் பெய்திரீஇ யற்று.

(பி-கா.) எ-து,—அமைச்சன் தீயவினைகளாற் பொருள்படைத்து அதனால் அரசனுக்கு ஏமஞ்செய்தல் பசிய மட்கலத்துள்ளே நீணாப்பெய்து அதற்கு ஏமஞ்செய்ததனே டொக்கும், எ-று.

முன் ஆக்கம் பயப்பன்போற்றேன்றிப் பின்னழிவே பயத்தலால், அவை சலமெனப்பட்டன. ஏமார்த்தலென்பது ஏமாத்தலென்றுமிற்று : ஏமத்தைய டையப்பண்ணுதலென்றவாறு. இருத்ததல் - நெடுங்காலமிருப்பச்செய்தல். அரசனும் பொருளும் சேர்ப்போமென்பதாம். பிறவால்லாம் ஏமாத்தலென்று பாடமோதி, அதற்கு மகிழ்தலென்றும், இரீஇயற்றென்பதற்கு வைத்தாற்போலுமென்று முறைத்தார் ; அவர் அவை தன்வினையும் பிறதின்வினையுமாய உவமையிலக்கணத்தோடு மாறுகோடல் நோக்கிற்றிலர். இவை நான்குபாட்டானும் அதற்குக் காரணங்கூறப்பட்டது.

(தெ - ப - கா.)—சலத்தால் - (மந்திரி) தீத்தொழில்களால், பொருள்செய்து - பொருளைச் சம்பாதித்து, ஏமம் ஆர்த்தல் - (அதனால் அரசனுக்கு) காப்புச்செய்தல், பசு மட்கலத்துள்-பசிய மட்பாத்திரத்தில், நீர்பெய்து - நீணாவார்த்து, இரீஇயற்று - (அதற்கு) காப்புச்செய்ததனே டொக்கும்.

660. (For a minister) to protect (his king) with wealth obtained by foul means is like preserving a vessel of wet clay by filling it with water.

#### காள-ம். அதி-வினைத்திட்பம்.

அஃதாவது அத்தாய வினை முடிப்பானுக்கு வேண்டுவதாய மனத்தின்மை அதிகாரமுறைமையும் இதனாலே விளங்கும்.

க. வினைத்திட்ப மென்ப தொருவன் மனத்திட்ப  
மற்றைய வெல்லாம் பிற.

(பி-கா.) எ-து,—வினைசெய்தற்கட் டுண்மையென்று சொல்லப்படுவது அதனை முடித்தற்கு உரியானாருவன் மனத்தினது திண்மை; அஃதொழிந்தன வெல்லாம் அதற்குத் திண்மையென்று சொல்லப்படா, எ-று.

ஓழிந்தனவாவன—படை, அரண், கட்பு முதலியவற்றின் நிண்மைகள். அவையும் அதற்கு வேண்டுவனவாய் இனமாகவின் மற்றையவென்றும், வேண்டினும் அஃதில்வழிப் பயனிலவாகவிற் பிறவென்றுங் கூறினார். இதனால் வினைத்திட்பமாவது இன்னதென்பது கூறப்பட்டது.

(தெ-ப-கா.)—வினைத்திட்பம் என்பது - தொழில்செய்யுமிடத்து வலிமையென்று சொல்லப்படுவது, ஒருவன் - (அதனை முடித்தற்குரிய) ஒருவனது, மனத்திட்பம் - மனத்தினது வலிமையாம்; மற்றைய எல்லாம்-அது நீங்கலான வல்லமைகளைல்லாம், பிற - (அதற்கு) வலிமையென்று சொல்லப்படுவனவல்ல.

**661.** Firmness in action is (simply) one's firmness of mind; all other (abilities) are not of this nature.

உ. ஊரூரா வூற்று கூறாமை யிவ்விரண்டி  
ஞெறன்ப ராய்ந்தவர் கோள்.

(பி-கா.) எ-து,—முன் நீதிபாராய்ந்த அமைச்சரது துணிபு பழுது படும் வினைகளைச் செய்யாமையும், செய்யும்வினை தெய்வத்தாற் பழுதுபட்டவழி அதற்குத் தளராமையும் ஆகிய இவ்விரண்டன் வழியென்பர் நூலோர், எ-று.

தேவர்க்கும் அசரர்க்கும் அமைச்சப் பூண்ட வியாழ வெள்ளிளாது துணிபு தொகுத்துப் பின் நீதிநூலுடையார் கூறியவாறு கூறுகின்றார்கள், ஈன்று வினைத்தூய்மையும் உடன்கூறினார். உறுதலுடையதனை முன் ஊறென்றமையின் உற்றபினென்றும், இவ்விரண்டின்கண்ணே பட்டதென்பார் இரண்டினாறென்றுங் கூறினார். ஊரூரா பான்று பாடமோதுவாருமார்; அஃது ஒல்காமை யென்னு மெண்ணேும் இரண்டென்னுங் தொகையோடும் இயையாமை அவரதிந்திலர்.

(தெ-ப-கா.)—ஆய்ந்தவர் - (முன்பு நீதிநூலை) ஆராய்ந்த மந்திரிகளது, கோள் - துணிவு, ஊறு - பழுதுபடுங் தொழிலை, ஊரால் - செய்யாமையும், உற்றபின் - (செய்யும்தொழில் ஊழி ஞோலை) பழுதுபட்டவிடத்து, ஒல்காமை - (அதற்கு) தளராமையும் (ஆகிய), இவ்விரண்டின் - இவ்விரண்டினது, ஆறு-வழியாகும், என்பர் - என்று (நூலோர்) சொல்லுவர்.

**662.** Not to perform a ruinous act, and not to be discouraged by the ruinous termination of an act, are the two maxims which, the wise say, form the principles of those who have investigated the subject.

ஈ. கடைக்கொட்கச் செய்தக்க தாண்மை யிடைக்கொட்கி னெற்று விழுமங் தரும்.

(பி-கா.) எ-து,—செய்ப்படும் வினையை முடிவின்கட் புலப்படும்வகை முன்னெல்லாம் மறைத்துச் செய்வதே திட்பமாவது; அங்குமன்றி இடை-

யே புலப்படுமாயின் அப்புலப்பாடு செய்வானுக்கு நீங்காத இடும்பையைக் கொடுக்கும், எ-று.

மறைத்துச் செய்வதாவது அங்கம் ஜாங்கு மெண்ணியவாறு பிறரறியாமலும், தான்றிந்ததாம், தன்னிங்கிதம், வடிவு, சொயல், சொற்களான் அவருட்து துணராமலும் அடக்கிச் செய்தல். அத் திட்பம், ஆண்டன்மையான் வருதலின், ஆண்மையெனப்பட்டது. ஏற்றுவிழுமாவன—பகைவர் முன்னிந்து அவ்வினையை விலக்குதல், செய்வானை விலக்குதல் செய்வராகவின், அவற்றுன் வருவன. விழுமம்—சாதிப்பெயர். இவை யிரண்பொட்டானும் அதனது பகுதி கூறப்பட்டது.

(தெ-ப-ா.)—கடை - (செயப்படுந்தொழிலை) முடிவிலே, கொட்க - சமூல [வெளிப்பட வென்றபடி], செய்தக்கது - (அதற்குமுன்னெல்லாம் மறைத்து) செய்வதே, ஆண்மை - வலியாகும்; இடை - நடுவிலே, கொட்கின் - வெளிப்படுமாயின், (அவ்வெளிப்படுதல்), ஏற்று - நீக்கப்படாத, விழுமம் - துன்பத்தை, தரும் - (செய்தவனுக்கு) கொடுக்கும்.

663. So to perform an act as to publish it (only) at its termination is (true) manliness; for to announce it before hand, will cause irredeemable sorrow.

ச. சொல்லுதல் யார்க்கு மெளிய வரியவாஞ்  
சொல்லிய வண்ணஞ் செயல்.

(பரி - கா.) எ-து,—யாம் இவ்வினையை இவ்வாற்றுத் செய்துமென நிர்ல்படச் சொல்லுதல் யாவர்க்கும் எளிய; அதனை அவ்வாற்றுனே செய்தல் யாவர்க்கும் அரியவாம், எ-று.

சொல்லுதல், செயலென்பன சாதிப்பெயர். அரியவற்றை யெண்ணிச்சொல்லுதல் திட்பமில்லாதார்க்கும் இயறவின், எளியவென்றார். இதனால் அதனதருமை கூறப்பட்டது.

(தெ - ப - கா.)—சொல்லுதல் - (இத்தொழிலை இவ்விதத்தால் செய்வோமென்று ஒழுங்குபட) சொல்லுதல், யார்க்கும் - எவர்க்கும், எளிய - எளியவையாகும், சொல்லியவண்ணம் - (அதனை) அச்சொல்லப்பட்ட விதத்தால், செயல்-செய்தல், அரியவாம் - அரியவையாம்.

664. To say (how an act is to be performed) is (indeed) easy for any one; but far difficult it is to do according to what has been said.

ஞ. வீறைய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன்க  
னூறைய்தி யுள்ளப் படும்.

(பரி - கா.) எ-து,—என்னத்தாற் சிறப்பெய்திப் பிறவிலக்கணக்களானும் மாட்சிமைப் பட்ட அமைச்சரது வினைத்திட்பம், வேந்தன்கண்ணே உறுதலையெய்தலான், எல்லாரானும் நன்குமதிக்கப்படும், எ-று.

வேங்கன்க னுறையதல் - எடுத்தவினை அதனால் முற்றுப்பெற்றுச் செல்வ மும் புகழும் அவன்கண்ணவாதல். எய்தலாளென்பது திரிந்து நின்றது. உள்ளல் - மதிப்பான் மறவாமை. இதனால் அதன்சிறப்புக் கூறப்பட்டது.

(தெ-ப-ா.)—வீறு எய்தி - (எண்ணத்தினாலே) சிறப்பை அடைந்து, மாண்டார் - (மற்றையிலக்கணங்களாலும்) மாட்சி மைப்பட்ட மந்திரிகளது, வினைத்திட்பம் - தொழில் வலிமையானது, வேங்கன்கண்-அரசனிடத்து, ஊறு எய்தி-உறுதலை அடைதலாலே, உள்ளப்படும் - (எல்லாராலும்) நன்குமதிக்கப்படும்.

665. The firmness in action of those who have become great by the excellence (of their counsel) will, by attaining its fulfilment in the person of the king, be esteemed (by all).

சு. எண்ணிய வெண்ணியாங் கெய்துப வெண்ணியார்  
திண்ணிய ராகப் பெறின்.

(பரி-ா.) எ-து,—தாமெய்த எண்ணிய பொருள்களைவாற்றதற்கும் அவ்வெண்ணியவாறே எய்துவர், எண்ணியவர் அவற்றிற்கு வாயிலாகிய வினைக்கட் டின்மை யுடையராகப் பெறின், எ-று.

எளிதினெய்துப வென்பார், எண்ணியாங் கெய்துபவென்றார். அவர் அவ்வாற்றல் தெண்ணுமையிற் நின்னியராகவே வினைமுடியும், அது முடிய அவையாவையுங் கைக்குமென்பது கருத்து. இதனால் அஃதுடையாளையுதும் பயன்கூறப்பட்டது.

(தெ-ப-ா.)—எண்ணியார் - (ஒருபொருளை அடைய) எண்ணினவர், திண்ணியர் ஆகப்பெறின் - (அப்பொருட்கு வழியாகிய தொழிலிடத்து) வலிமையுடையராகப் பெற்றால், எண்ணிய - (தம்மால்) எண்ணப்பட்ட பொருள்களையெல்லாம், எண்ணி ஆங்கு - அவ்வெண்ணியபடியே, எய்துப - அடைவர்.

666. If those who have planned (an undertaking) possess firmness (in executing it), they will obtain what they have desired even as they have desired it.

எ. உருவகண் டெள்ளாமை வேண்டு முருள்பெருங்தேர்க்கச்சாணி யன்ன ருடைத்து.

(பரி-ா.) எ-து,—உருளா நின்ற பெரிய தேர்க்கு அச்சின்கண் ஆணி போல விளைக்கண் திண்ணியாள யுடைத்து உலகம், அதனால் அவனை வடிவின் சிறுமை நோக்கி இகழ்தலை யொழிக, எ-று.

சிறுமை, எள்ளாமைவேண்டு மென்பதனாலும், உவமையானும், பெற்றும். அச்சு - உருள் கோத்த மரம். ஆணி - உருள் கழலாது அதன்கடைக்கட் செருகுமது. அது வடிவாற் சிறிதாயிருங்தே பெரியபாரத்தைக் கொண்டுய்க்குஞ் திட்பழுடைத்து அதபோல, வடிவாற் சிறியராயிருங்தே பெரிய விளைகளைக் கொண்டுய்க்குஞ் திட்பழுடைய அமைச்சருமூளர், அவனை அத்திட்பநோக்கி அறிந்து கொள்கவென்பதாம், இதனால் அவனையறியுமாறு கூறப்பட்டது.

(தெ-ப-ா.)—உலகம், உருள் - உருளானின்ற, பெருந்தேர் க்கு-பெரியதேர்க்கு, அச்சுஆணி அன்னார்-அச்சினிடத்தே ஆணி போல் தொழிலினிடத்தே வலிமையையுடையவரை, உடைத்து-உடையது; (அதனால்) உருவுகண்டு - (அவர்) வடிவினிடத்தே சிறுமைநோக்கி, எள்ளாமைவேண்டும் - (அவரை) இகழாமை வேண்டும்.

667. Let none be despised for (their) size; (for) the world has those who resemble the linch-pin of the big rolling car.

அ. கலங்காது கண்ட வினைக்கட் உளங்காது  
தூக்கங் கடிந்து செயல்.

(பரி - ளா.) எ-து,—மனங் தெளிந்து செய்வதாகத் துணிந்த வினையின் கண் பின்னசைதலின்றி நீட்டித்தலையொழுங்கு செய்க, எ-று.

கலங்கியவழி ஒழிவுதும் செய்வதுபோற் ரேன்றுமாகவின், தெளிந்த டல் காலாராய்ந்து தாஞ்செய்வதாக ஓர்த்த வினையைக் கலங்காது கண்டவினையென்றுர். துளங்காமை-திட்பமுடைமை.

(தெ-ப-ா.)—கலங்காது - (மனம்) கலங்காமல், கண்ட-  
(செய்வதாக) துணிந்த, வினைக்கண் - தொழிலினிடத்து, துளங்காது - (பின்) அசைதல் இல்லாமல், தூக்கம் கடிந்து - ஆலசியத் தை ஒழிந்து - செயல் - செயக்கடவர்.

668. An act that has been firmly resolved on must be as firmly carried out without delay.

கூ. துன்ப முறவரினுஞ் செய்க துணிவாற்றி  
யின்பம் பயக்கும் வினை.

(பரி - ளா.) எ-து,—முதற்கண் மெய்ம்முயற்சியாற் றமக்குத் துன்பம் மிக வருமாயினும், அதுநோக்கித் தளராது முடிவின்கண் இன்பம் பயக்கும் வினையைத் திட்பமுடையராய்ச் செய்க, எ-று.

துணிவு-கலங்காமை. அஃதுடையார்க்கல்லது கணிகமாய முயற்சித்துந்ப நோக்காது நிலையுதலுடைய பரினுமைவின்பத்தை நோக்கிச் செய்தல் கூடாமையின், துணிவாற்றிச் செய்கவென்றார். இவை யிரண்டு பாட்டானும் அவர்வினை செய்யுமாறு கூறப்பட்டது.

(தெ-ப-ா.)—துன்பம் - (முதலில் மெய்ம்முயற்சியால்)  
துன்பம், உறவரினும் - (தமக்கு) மிகவரினும் (அதுகண்டுதளராமல்), இன்பம் - சுகத்தை, பயக்கும் - (முடிவிலே) தருகின்ற, வினை-தொழிலை, துணிவு ஆற்றி - வலிமையைடையராய், செய்க-  
செய்யக்கடவர்.

669. Though it should cause increasing sorrow (at the outset), do with firmness the act that yields bliss (in the end).

க. எனைத்திட்ப மெய்தியக் கண்ணும் வினைத்திட்பம் வேண்டாரோ வேண்டா துலகு.

(பரி - ஸா.) எ-து, —வினைத் திட்பத்தை இது நமக்குச் சிறந்ததென்று கொள்ளாத அமைச்சனா, ஒழிந்த திட்பங்களெல்லா முடையராய விடத்தும் நன்குமதியார் உயர்ந்தோர், எ-து.

மனத்தின்கண் திட்பமில்லாதார்க்குப் படை, அரண், நட்பு முதலியவற் றின் திட்பங்க ஜெல்லாம் உளவாயினும், வின் முடியாதாம், ஆகவே, அவையெல்லாங் கெடும் என்பதுபற்றி உலகு வேண்டாதென்றார். இதனால் வினைத்திட்ப மில்லாதாரது இழிபு கூறப்பட்டது.

(தெ-ப-ஸா.)—உலகு - உயர்ந்தோர், வினைத்திட்பம்-தொழில்வலிமையை, வேண்டாரோ - (இது நமக்குச் சிறந்ததென்று) கொள்ளாத மந்திரிகளை, எனைத்திட்பம்-அவை நீங்கலாகிய வலிமைகளெல்லாம், எய்தியக்கண்ணும் - உடையவராகிய விடத்தும், வேண்டாது - நன்குமதியார்.

670. The great will not esteem those who esteem not firmness of action, whatever other abilities the latter may possess.

### காநு-ம். அதி-வினைசெயல்வகை.

அஃதாவது அத்திட்பமுடைய வமைச்சன் அவ்வினையைச் செய்யுங் சிறம். அதிகார முறைமையும் இதனுனே விளங்கும்.

க. சூழ்சி முடிவு துணிவெய்த லத்துணிவு தாழ்ச்சியுட் டங்குத ரீது.

(பரி - ஸா.) எ-து, —விசாரத்திற் கெல்லையாவது விசாரிக்கின்றன் இனி இது தப்பாதென்னுங் துணிவின்ப் பெறுதல்; அங்கெங் துணிவெபற்ற வினைபின் நீட்டிப் பின்கட்டங்குமாயின், அது குற்றமுடைத்து, எ-து.

சூழ்சி முடிவு துணிவெய்தல் எனவே, துணிவெய்து மளவஞ் சூழவே ஸ்டெமென்பது பெற்றும். பின்னர்த் துணிவு ஆகுபெயர். நீட்டிப்பு-செய்யுங்காலத்துச் செய்யாமை. அஃதுள்வழிக் காலக்கழிவாகலானும், பகைவர் அறிந்தழித்தலானும் முடியாமையின், அதனைத் தீதென்றார்.

(தெ-ப-ஸா.)—சூழ்சி - ஆலோசனைக்கு, முடிவு - எல்லையாவது, துணிவு எய்தல் - (ஆலோசிப்பவன் இனி இது தப்பாதென்னும்) துணிவெப்பெறுதல்; அத்துணிவு - அப்படித்துணிவு வெபற்றதொழில், தாழ்ச்சியுள் - (பின்) ஆலசியத்தில், தங்குதல் - பொருங்குதல், தீது - குற்றமுடையதாம்.

671. Consultation ends in forming a resolution (to act); (but) delay in the execution of that resolve is an evil.

உ. தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க தூங்காது செய்யும் வினை.

(பரி - ளா.) எ-து, —நீட்டித்துச் செய்யும் பகுதியவாய் வினைகளுள் நீட்டிக்க; நீட்டியாது செய்யும் வினைகளுள் நீட்டியாதொழிக, எ-று.

இருவழியும் இறுதிக்கட்டொக்க ஏழாவது விரிக்கப்பட்டது. இருவகைவினைகளும் வலியானங் காலத்தானும் அறியப்படும், மாறிச்செய்யின், அவை வாயாவென்பது கருத்து. மேற்றாங்காமையென்றார், ஈண்டதனைப் பகுத்துக்கூறினார். இவை இரண்டுபோட்டானும் பொதுவகையால் வினைசெய்யுங் திறங்கூறப்பட்டது.

(தெ-ப-ளா.)—தூங்கி - ஆலசியித்து, செயல்பால் - செய்யும்பகுதியையுடைய தொழில்களுள், தூங்குக - ஆலசியம் பண்ணக்கடவன்; தூங்காது - ஆலசியம்பண்ணுமல், செய்யும்வினை - செய்யுங் தொழில்களுள், தூங்கற்க - ஆலசியம் பண்ணுதிருக்கக்கடவன்.

672. Sleep over such (actions) as may be slept over; (but) never over such as may not be slept over.

ஈ. ஒல்லும்வா யெல்லாம் வினைங்களே யொல்லாக்காற் செல்லும்வாய் நோக்கிச் செயல்.

(பரி - ளா.) எ-து, —வினைசெய்யுங்கால் இயலுமிடத் தெல்லாம் போராற் செய்தல் நன்று; அஃதியலாவிடத்து ஏனைதும் துபாயத்துள்ளும் அது முடிவுதோருபாயநோக்கிச் செய்க, எ-று.

இயலுமிடம் - பகையிற்றுன் வலியனுய காலம். அக்காலத்துத் தண்டமே நன்றென்றார், அஞ்சுவது அதற்கேயாகவின். இயலாவிடம்-ஒத்தகாலமும் மெலியகாலமும். அவ்விரண்டுகாலத்துஞ் சாம பேத தாளங்களுள் அது முடியுமுபாயத்தாற் செய்கவென்றார், அவை ஒன்றற்கொன்று வேறுபாட்டைய வேணும் உடம்படுத்தற் பயத்தாற் றம்முளொக்குமாகவின். இதனான் வலியான், ஒப்பான், மெலியானென் நிலை மூவகைத் தென்பதூஉம் அவற்றுன் வலியது சிறப்பும், கூறப்பட்டன.

(தெ-ப-ளா.)—ஒல்லும்வாய் எல்லாம் - (தொழில்செய்யும் போது) கூடுமெடத்தெல்லாம், வினை-தண்டங்குசெய்தல், நன்று-நலமுடையதாம் ; ஒல்லாக்கால் - (அது) கூடாதவிடத்து, செல்லும்வாய் நோக்கி - (மற்றைமூன்று உபாயங்களிலே அது) முடிவதோ ருபாயம்நோக்கி, செயல் - செய்யக்கடவன்.

673. Whenever it is possible (to overcome your enemy) the act (of fighting) is certainly good; if not, endeavour to employ some more successful method.

ஈ. வினைபகை யென்றிரண்டி னெச்ச நினையுங்காற் றீயெச்சம் போலத் தெறும்.

(பரி - ளா.) எ-து, —செய்யத் தொடங்கிய வினையும் களையத் தொடங்கிய பகையுமென்று சொல்லப்பட்ட இரண்டன தொழிலும் ஆராயுங்காற் றீயின தொழில்போலப் பின் வளர்ந்து கெடுக்கும், எ-று.

இனி இக்குறை என்செப்வ தென்று இகழ்ந்தொழியற்க, முடியச்செய்க வென்பதாம். பின் வளர்த லொப்புமைபற்றிப் பகையெச்சமும் உடன் கூறி அர். இதனுண் வலியான் செய்யுக்கிறங் கூறப்பட்டது.

(தெ-ப-ா.)—வினை - (செய்யத்தொடங்கிய) தொழிலும், பகை - (அழிக்கத்தொடங்கிய) பகையும், என்ற இரண்டின் - என்றுசொல்லப்பட்ட இரண்டினது, எச்சம் - குறையும், வினை யுங்கால் - ஆராயுமிடத்து, தீ எச்சம் போல - தீயினது குறை போல், தெறும் - (மின்வளர்ந்து) கெடுக்கும்.

674. When duly considered, the incomplete execution of an undertaking and hostility will grow and destroy one like the (unextinguished) remnant of a fire.

ஞ. பொருள்கருவி காலம் வினையிடனே டைந்து மிருந்த வெண்ணிச் செயல்.

(பரி - ண.) எ-து,—வினைசெய்யு மிடத்துப் பொருளங் கருவியுங் கால மும் வினையும் இடனுமாகிய இவ்வைந்தனையும் மயக்கமற வெண்ணிச் செய்க, எ-று.

என்னேடு பிறவழியுங் கூட்டப்பட்டது. பொருள் - அழியும் பொருளும் ஆகும் பொருளும். கருவி - தன்றுளையும் மாற்றுர்தானையும். காலம்-தனக்காங் காலமும் அவர்க்காங்காலமும். வினை - தான் வல்லவினையும் அவர் வல்லவினை யும். இடம்-தான் வெல்லுமிடமும் அவர் வெல்லுமிடமும். இவற்றைத் தான் வென்றி யெய்துநிற்கிறதிற் பிழையாமலெண்ணிச் செய்கவென்பதாம்.

(தெ-ப-ா.)—பொருள் - (தொழில்செய்யுமிடத்து) பொருளும், கருவி - சாதனமும், காலம் - காலமும், வினை - தொழிலும், இடன் - இடமும் (ஆகிய), ஜந்தும்—, இருள்தீர-மயக்கம் நீங்க, எண்ணி - நினைத்து, செயல் - செய்யக்கடவன்.

675. Do an act after a due consideration of the (following) five, viz., money, means, time, execution and place.

ஞ. முடிவு மிடையூறு முற்றியாக் கெட்தும் படிபயனும் பார்த்துச் செயல்.

(பரி - ண.) எ-து,—வினைசெய்யுங்கால் அது முடிதற்குளதாம் முயற்சியும் அதற்கு வருமிடையூறும் அது நீங்கி முடிந்தாற் றுனெய்தும் பெரும்பயனும் சீர்தாக்கிச் செய்க, எ-று.

முடிவு—ஆகுபெயர். முயற்சியிடையூறுகளதாவிற் பயன்தளவு பெரிதாயிற் செய்க வென்பதாம்.

(தெ - ப - ண.)—முடிவும் - (தொழில் செய்யுமிடத்து அது) முடிதற்கு உளதாகிய முயற்சியையும், இடையூறும் - (அதற்குவரும்) இடையூற்றையும், முற்றி - (அவ்விடையூறுநீங்கி)

முடித்தால், எய்தும் - (தான்) அடையும், படுபயனும் - பெரும் பயனையும், பார்த்து - ஆலோசித்து, செயல் - செய்யக்கடவன்.

**676.** An act is to be performed after considering the exertion required, the obstacles to be encountered, and the great profit to be gained (on its completion.)

எ. செய்வினை செய்வான் செயன்முறை யவ்வினை யுள்ளறிவா நுள்ளங் கொள்ள.

(பி - கா.) எ-து,-அவ்வாற்றிர் செய்யப்படும் வினையைத் தொடக்கி ஞான் செய்யுமுறைமையாவது அதன் துளப்பாட்டினை யறிவான் கருத்தினைத் தானறிதல், எ-று.

அவ்வாறென்றது பொருண்முதலிய வெண்ணலையும் முடிவுமுதலிய நாக்க லையும். உள்ளறிவான் - முன்செய்து போந்தவன். அவன்கருத்து-அவன் செய்து போந்த உபாயம். அதனையறியவே, தானும் அதனுற்செய்து பயனைய்துமென் பதாம். இவை மூன்றுபாட்டானும் ஒப்பான் செய்யும் திறங்கூறப்பட்டது.

(தெ-ப-கா.)—செய்வினை - (அவ்வழியால்) செய்யப்படுக் கொழிலை, செய்வான்-செய்யத்தொடக்கினவன், செயல் முறை-செய்யுமுறையாவது, அவ்வினை - அத்தொழிலினினது, உள் - உள் ப்பாட்டை, அறிவான் - அறிபவனினது, உள்ளம் - கருத்தை, கொள்ளல் - (தான்) அறிதல்.

**677.** The method of performance for one who has begun an act is to ascertain the mind of him who knows the secret thereof.

அ. வினையான் வினையாக்கிக் கோட னனைகவுள் யானையால் யானையாத் தற்று.

(பி-கா.) எ-து,-செய்கின்ற வினையாலே அன்னது பிறிது மோர்வினையை முடித்துக்கொள்க ; அது மத்தானைன்ற கபோலத்தினை யுடைய யானையாலே அன்னது பிறிது மோர்யானையைப் பினித்ததனே டொக்கும், எ-று.

பினித்தற்கருமை தோன்ற நளைகவுளைப்பது பின்னுங் கூட்டப்பட்டது. தொடக்கிய வினையானே பிறிது மோர்வினையை முடித்தற் குபாயமாமாறு என்னிச் செய்க ; செய்யவே அம்முறையான் எல்லாவினையும் எளிதின் முடியுமென்பதாம்.

(தெ-ப-கா.)—வினையால் - (செய்யப்படுகின்ற) தொழிலால், வினை - (அப்படிப்பட்ட) வேறொருதொழிலை, ஆக்கிக் கோடல் - முடித்துக்கொள்ளக் கடவன்; (அது) நனைகவுள் - (மத்தால்) நனைந்த கபோலத்தையுடைய, யானையால் - யானையினாலே, யானை- (அப்படிப்பட்ட வேறொரு) யானையை, யாத்தது அற்று - கட்டியதோடு ஒக்கும்.

**678.** To make one undertaking the means of accomplishing another (similar to it) is like making one rutting elephant the means of capturing another.

கூ. நட்டார்க்கு நல்ல செயலின் விளாந்ததே  
யொட்டானா யொட்டிக் கொள்ள.

(பரி - ன.) எ-து, —வினாசெய்வானும் றன் னட்டார்க்கு இனியவற்றை  
செய்தலினும் விளாந்து செய்யப்படும் தன்பகைவரோடு ஒட்டானாத் தனக்கு  
நட்பாக்கிக் கோடல், எ-று.

அவ்வினா வாய்த்தற் பயத்தவாய இவ்விரண்டும் பகைவர்க்குத் தன்மெவிவ  
புலனுவதன்முன்னே செய்கவென்பார், விளாந்ததென்றார். விளாந்து செய்யப்  
படுவதென்றவாறு. வினாசெய்யுங்கிறமாகவிற் பகைவரோ டொட்டா ராயிற்று.  
தன்னேட்டார் பிறருட்கூடாமல் மாற்றி வைத்தலெனினு மமையும்.

(தெ - ப - ன.)—நட்டார்க்கு - (தொழில்செய்பவனால் த  
னது) நட்பினருக்கு, நல்லசெயலின் - நல்லவகைளைச் செய்தவி  
னும், ஒட்டானா - (தன்பகைவரது) பகைவரா, ஒட்டிக்கொ  
ளல் - (தனக்கு) நட்பாக்கிக்கொள்ளுதல், விளாந்ததே - விளா  
ந்து செய்யத்தகுவதாம்.

679. One should rather hasten to secure the alliance of the foes  
(of one's foes) rather than perform good offices to one's friends.

கா. உறைசிறியா ருண்ணுங்க லஞ்சிக் குறைபெறிற்  
கொள்வர் பெரியார்ப் பணிந்து.

(பரி-ன.) எ-து, —ஆனுமிடஞ்சிறியராய அமைச்சர், தம்மின்வலியார்  
எதிர்ந்தவழித் தம்பகுதி நடுங்கலையஞ்சி, அங்கிலைக்கு வேண்டுவதாய சந்து  
கூடுமாயின், அவனாத் தாழ்ந்து அதனை யேற்றுக்கொள்வர், எ-று.

இடம்-நாடும் அரசும். அவற்றது சிறுமை ஆள்வார்மே ஸேற்றப்பட்டது.  
மெலியாரோடு சந்திக்கு வலியார் இயைதலரிதாகவின், பெறினென்றார். அடி  
யிலே மெலியராயினார் தம் பகுதியுமஞ்சி நீங்கின் முதலொடுங் கெடுவராகவின்,  
அது வாராமற் சிறிது கொடுத்தஞ் சந்தினை யேற்றுக்கொள்க வென்பதாம்.  
பணிதல் மானமுடையார்க்குக் கருத்தன்மையின், கொள்வான உலகியலாற்  
கூறினார். இவை மூன்றுபாட்டானும் மெலியான் செய்யுங்கிறங் கூறப்பட்டது.

(தெ-ப-ன.)—உறை சிறியார்-ஆனும் இடஞ் சிறியராகிய  
மந்திரிகள், (தம்மின்மிக்க வலியவர் எதிர்ந்தவிடத்தே), உள் -  
(தமது) அங்கங்கள், நடுங்கல் - நடுங்குதலுக்கு, அஞ்சி - பய  
ந்து, குறைபெறின் - (அங்கிலைக்கு வேண்டுவதாகிய) சந்தி கூடு  
மாயின், பெரியார் - அப்பெரியவரா, பணிந்து - வணங்கி, கொ  
ள்வர் - (அதனை) ஏற்றுக் கொள்ளுவர்.

680. Ministers of small states, afraid of their people being  
frightened, will yield to and acknowledge their superior foes, if the latter  
offer them a chance of reconciliation.

சாகு - ம். அதி. தூது.

---

அஃதாவது சங்கி விக்கிரகங்கட்டு வேற்றுவேந்தரிடைச் செல்வாரதுதன்மை. அவ்விரண்டையும் மேல் வினைசெயல்வகை பென்றமையின் இஃத் ததன்பின் வைக்கப்பட்டது. தான் வகுத்துக் கூறுவான், கூறியது கூறுவானெனத் தூது இருவகைப்படும். அவருள் முன்னேன் அமைச்சனே டொப்பானுகலானும், இஃதமைச்சிய லாயிற்று.

**க.** அன்புடைமை யான்ற குடிப்பிறத்தல் வேந்தவாம் பண்புடைமை தூதுவாப்பான் பண்டு.

(பரி - ளா.) எ-து, — தன்சுற்றத்தார்மாட்டு அன்புடையனுதலும் அமைச் சுப் பூணற்கமைந்த குடியின்கட்ட பிறத்தலும் அரசர்சாதி விரும்பும் பண்புடையனுதலும் தூதுவார்த்தை சொல்லுவானுக் கிலக்கணம், எ-று.

முன்னேயவிரண்டனாலும், முறையே சுற்றத்தார்க்குத் தீங்கு வாராமற் றுன் பேணி பொழுகலும், தன்முன்னேர் தூதியல் கேட்டதிதலும், பெற்றும். வேந்தவாம்பண்புடைமை முன்னர் மன்னாச் சேர்ந்தொழுகற்கட்ட பெறப்படும். அதனால் வேற்றரசரும் அவன் வயத்தாதல் பெறுதும்.

(தெ-ப-ளா.)—அன்பு உடைமை - (தன்சுற்றத்தாரிடத்து) அன்புடையவனுதலும், ஆன்ற குடிப் பிறத்தல் - (மந்திரித்தொழில் செய்தற்கு) அமைந்த குடியிலே பிறத்தலும், வேந்து அவாம் பண்பு உடைமை-அரசர் சாதி விரும்புக் குணமுடையவ னதலும், தூதுவாப்பான் - தூது வார்த்தையைச் சொல்லுவோனுக்கு, பண்பு - இலக்கணமாம்.

**681.** The qualifications of an ambassador are affection (for his relations), a fitting birth, and the possession of attributes pleasing to royalty.

**உ.** அன்பறி வாராய்ந்த சொல்வன்மை தூதுவாப்பார்க்கின்றி யமையாத மூன்று.

(பரி - ளா.) எ-து, — தம்மரசன்மாட்டன்புடைமையும் அவனுக்கு ஆவன வறியு மறிவுடைமையும் அவற்றை வேற்றரசரிடைச் சொல்லுங்கால் ஆராய்ந்து சொல்லுதல் வன்மையு மெனத் தூதுநாக்க வரியார்க்கு இன்றியமையாத குணங்கள் மூன்று, எ-று.

ஆராய்தல்-அவற்றிற் குடம்படுஞ் சொற்களைத் தெரிதல். இன்றியமையாத மூன்றெனவே, அமைச்சர்க்குச் சொல்லிய பிற குணங்களும் வேண்டுமென்பது பெற்றும். இவையிரண்டு பாட்டானும் இருவகையார்க்கும் பொதுவிலக்கணங்கூறப்பட்டது.

(தெ - ப - ளா.)—அன்பு - (தம்மரசனிடத்து) அன்புடைமையும், அறிவு - (அவனுக்கு ஆமலைகளை அறியும்) அறிவுடை

அமையும், ஆராய்ந்த சொல் வள்ளமை - (அவைகளை வேற்று வேங் தரிடத்துச் சொல்லும்போது) ஆராய்ந்து சொல்லுதல் வளிமை யும், (என) தூதுகாப்பார்க்கு-தூதுசொல்ல உரியவர்க்கு, இன்றி அமையாத-அவசியமாக வேண்டிய குணங்கள், மூன்று-மூன்றும்.

682. Love (to his sovereign), knowledge (of his affairs), and a discriminating power of speech (before other sovereigns) are the three *sine qua non* qualifications of an ambassador.

ஈ. நூலாரு ஞால்வல்ல னுகுதல் வேலாருள்  
வென்றி வினையுரைப்பான் பண்பு.

(பரி-ஈ.) எ-து,—வேலையுடைய வேற்றரசரிடைச் சென்று தன்னரச னுக்கு வென்றிதரும் வினையைச் சொல்லுவானுக்கு இலக்கணமாவது நீதிநூ ஹையுனர்ந்த அமைச்சரிடைத் தான் அந்தாலே வல்லஞாதல், எ-று.

கோறன் மாலையான்பது தோன்ற வேலாரொன்றும், தூதுவினை யிரண் மேடங்க வென்றிவினையென்றுங் கூறினார். வல்லஞாதல்-உணர்வுமாத்திர முடையராய அவர்முன் வகுக்குமாற்ற லுடையனுதல்.

(தெ-ப-ஈ.)—வேலாருள் - வேவினையுடைய வேற்றரசரி டத்து, வென்றி-(தன்னரசனுக்கு) வெற்றியைத் தருகின்ற, வினை உரைப்பான் - தொழிலைச் சொல்வோனுக்கு, பண்பு - இலக்கணமாவது, நூலாருள் - நீதிநூலை அறிந்த மந்திரிகளிடத்து, நால் வல்லன் ஆகுதல்- (தான்) அந்தாலீல் வல்லவ னுகுதல்.

683. To be powerful in politics among those who are learned (in ethics) is the character of him who speaks to lance-bearing kings on matters of triumph (to his own sovereign.)

ஈ. அறிவுரு வாராய்ந்த கல்வியிம் மூன்றன்  
செறிவுடையான் செல்க வினைக்கு.

(பரி-ஈ.) எ-து,—இயற்கையாகியவறிவும் கண்டார்விரும்புக் தோற் றப்பொலிவும் பலரோடும் பலகாலு மாராயப்பட்ட கல்வியுமென நன்குமதித் தற்கேதுவாய இம்மூன்றனது கூட்டத்தையுடையான் வேற்றுவேந்தரிடைத் தூதுவினைக்குச் செல்க, எ-று.

இம்மூன்றும் ஒருவன்பாற் கூடுதலரிதாகவின், செறிவுடையானென்றார். இவற்றுள் நன்குமதிப்புடையனாகவே, வினை இனிது முடியுமென்பது கருத்து.

(தெ-ப-ஈ.)—அறிவு - (இயற்கை) அறிவும், உருவு - (கண் டோரிச்சிக்கும்) தோற்றப்பொலிவும், ஆராய்ந்த கல்வி - (பல ரோடும் பலகாலும்) ஆராயப்பட்டகல்வியும் (என), இம்மூன்றி ன்- (நன்குமதித்தற்கு ஏதுவாகிய) இம்மூன்றினது, செறிவு உடையான் - கூட்டத்தை உடையவன், வினைக்கு - (வேற்றரசரிடத் துத் தூது) தொழிலுக்கு, செல்க - செல்லக்கடவன்.

684. He may go on a mission (to foreign rulers) who has combined in him all these three, viz., (natural) sense, an attractive bearing and well-tried learning.

இ. தொக்சொல்லித் தூவாத நீக்கி ஈக்சொல்லி  
நன்றி பயப்பதாங் தூது.

(பரி-ஞ.) எ-து,—வேற்றரசர்க்குப் பலகாரியங்களைச் சொல்லும் வழிக் காரணவகையாற் ரெகுத்துச் சொல்லியும் இன்னுதகாரியங்களைச் சொல்லும் வழி வெய்யசோற்களை நீக்கி இனிய சொற்களான் மனமகிழச் சொல்லியும் தன்னரசனுக்கு நன்மையைப் பயப்பவனேதுதனுவான், எ-று.

பலகாரியங்கட் குடம்படாதார் பரம்பரையான் அவற்றிற்குக் காரணமாய் தொன்றைச் சொல்ல அதனால் அவை விளையுமா துய்த்துனர வருமையானால் சருக்கத்தானு முடம்படுவர், இன்னதுவற்றிற் குடம்படாதார் தம்மனமகிழச் சொல்ல அவ்வின்னுமை கானாது உடம்படுவராதவின், அவ்விருவாற்றிறும் தன் காரியங் தவறுமல் முடிக்கவல்லா என்பதாம். என்னும்மைகள் விகாரத்தாற் ரெக்கன.

(தெ-ப-ஞ.)—தொக்சொல்லி—(வேற்றரசர்க்குப் பலகாரியங்களைச் சொல்லுமிடத்துக் காரணவகையால்) தொகுத்துச் சொல்லியும், தூவாத நீக்கி—(இனிமையில்லாத காரியங்களைச் சொல்லுமிடத்து) வெய்யசோற்களை நீக்கி, ஈக்சொல்லி—(இனிமையான சொற்களால்) மகிழச் சொல்லியும், நன்றிபயப்பது—(தன் அரசனுக்கு) நன்மையைச் செய்பவனே, தூது—தூதனுவான்.

685. He is an ambassador who (in the presence of foreign rulers) speaks briefly, avoids harshness, talks so as to make them smile, and thus brings good (to his own sovereign).

கூ. கற்றுக்கண் ணஞ்சான் செலச்சொல்லிக் காலத்தாற் றக்க தறிவதாங் தூது.

(பரி-ஞ.) எ-து,—நீதிநூல்களைக்கற்றுத் தான் சென்ற கருமத்தைப் பகை வேந்தர் மனங்கொளச் சொல்லி அவர் செயிர்த்து நோக்கின் அங்நோக்கிற் கஞ்சாது காலத்தோடு பொருந்த அது முடிக்கத்தக்க வுபாயமறிவானே தூதனுவான், எ-று.

அவ்வுபாய மறிதற்பொருட்டு நீதிநூற்கங்களியும், அதனுணன்றிப் பிறிதொன்றுன் முடியுங்காலம்-வரின் அவ்வாறு முடிக்கவேண்டுதலிற் காலத்தாற் றக்க தறிதலும், இலக்கணமாயின.

(தெ-ப-ஞ.)—கற்று—(நீதிநூல்களை) கற்று, செல—(பகைவேந்தர்) மனங்கொள, சொல்லி—(தான் சென்ற கருமத்தை) சொல்லி, கண் அஞ்சான்—(அவர் கோபித்துப் பார்க்கில்) அப் பார்வைக்கு அஞ்சாது, காலத்தால்—காலத்தோடு பொருந்த,

தக்கது - (அதுமுடிக்க) தக்க உபாயத்தை, அறிவது-அறிபவனே, தூதாம் - தூதனுவான்.

686. He is an ambassador who having studied (politics), talks impressively, is not afraid of angry looks, and knows (to employ) the art suited to the time.

எ. கடனரின்து காலங் கருதி யிடனரின்  
தெண்ணி யுரைப்பான் றலை.

(பரி-ஈ.) எ-து,—வேற்றரசரிடத்துத் தான் செய்ய முறைமையறிந்து அவர் செவ்விபார்த்துச் சென்ற கருமஞ் சொல்லுதற்கேற்ற இடமறிந்து சொல்லுமாற்றை முன்னே விசாரித்து அவ்வாறு சொல்லுவான் தூதரின் மிக்கான், எ-று.

செய்ய முறைமையாவது அவர் நிலையும் தன்னரசனிலையும் தன்னிலையும் தாக்கி அவற்றிற்கேற்பக் காலூமுறைமையும் சொல்லு முறைமையும் முதலாயின. செவ்வி - தன்சொல்லில் யேற்றுக்கொள்ளும் மனநிகழ்ச்சி. அது காலவயத்ததாகவிற் காலமென்றார். இடம்-தனக்குத் துணையாவா ருடனுயவிடம். என்னுடல் - தான் அது சொல்லுமாறும் அதற்கு அவர்சொல்லு முத்தரமும் அதற்குப்பின் ருன்சொல்லுவனவுமாக இவ்வாற்றுன் மேன்மேற் ருனே கற்பித்தல். வடநாலார் இவ்விருவகையாருடன் ஓலைகொடுத்து நிற்பானாயுங் கூட்டித் தூதாகத் தலை, இடை, கடையென்று வகுத்துக் கூறினாராகவின், அவர்மதமுங் தோன்றத் தலையென்றார். தூதன்பது அதிகாரத்தான் வந்தது. இவை ஜக்துபாட்டானும் தான் வகுத்துக் கூறுவான் திலக்கணங் கூறப்பட்டது.

(தெ-ப-ஈ.)—கடன் - (வேற்றரசரிடத்துத்தான்செய்யும்) முறைமையை, அறிந்து-தெரிந்து, காலம் கருதி - (அவர்) சமயம் பார்த்து, இடன் - (சென்றகருமஞ் சொல்லுதற்கு ஏற்ற) இடத்தை, அறிந்து-தெரிந்து, எண்ணி - (சொல்லும்வழியை முன்னே) விசாரித்து, உரைப்பான் - (அவ்வழி) சொல்லுவோன், தலை- (தூதரில்) மிக்கவன்.

687. He is chief (among ambassadors) who understands the proper decorum (before foreign princes), seeks the (proper) occasion, knows the (most suitable) place, and delivers his message after (due) consideration.

ஆ. தூய்மை துணைமை துணைவடைமை யிம்மூன்றின் வாய்மை வழியுரைப்பான் பண்பு.

(பரி-ஈ.) எ-து,—தன்னரசன் வார்த்தையை அவன்சொல்லியவாறே வேற்றரசர்க்குச் சென்று சொல்லுவான் திலக்கணமாவது பொருள் காமங்களாற் றாயஞ்தலும் தனக்கு அவரமைச்சர் துணையாந்தன்மையும் துணைதலுடைமையும் இம்மூன்றேகூடிய மெய்ம்மையிமென விவை, எ-று.

பொருள் காமங்கள்பற்றி வேறுபடக் கூறுமைப்பொருட்டுத் தூய்மையும், தன்னரசனுக்கு உயர்ச்சிசுறியவழி எம்மனோர்க் கஃதியல்டெனக்கறி அவர்

வெகுளி கீக்குதற்பொருட்டுத் துணைமையும், இது சொல்லின் இவரோதஞ் செய் வலான் ரெழியாமற்பொருட்டுத் துணிவுடைமையும், யாவராலும் தேறப்படுதற்பொருட்டு மெய்ம்மையும், வேண்டப்பட்டன. இன்—ஒவின் பொருட்கண் வங்தது.

(தெ - ப - ளா.)—வழி - (தன்னரசன் வார்த்தையை) அவன் சொல்லியவழியே, உரைப்பான் - (வேற்றரசர்க்கு) சொல்லுவானது, பண்டி - இலக்கணமாவது, தூய்மை - (பொருளாலும் காமத்தாலும்) பரிசுத்தஞ்சலும், துணைமை - (தனக்கு அவர் மந்திரிகள்) துணையாந்தன்மையும், துணிவு உடைமை - துணிதலை யுடைமையும், இம்மூன்றின் - இம்மூன்றே கூடிய, வாய்மை - மெய்ம்மையும் ஆம்.

688. The qualifications of him who faithfully delivers his (sovereign's) message are purity, the support (of foreign ministers), and boldness, with truthfulness in addition to the (aforesaid) three.

க. விடுமாற்றம் வேந்தர்க் குரைப்பான் விடுமாற்றம் வாய்சோரா வன்க ணவன்.

(பரி-ளா.) எ-து,-தன்னரசன் சொல்லிவிட்ட வார்த்தையை வேற்றரசர்க்குச் சென்று சொல்லுயியான் தனக்கு வரு மேதத்திற்கஞ்சி அவனுக்குத் தாழ் வான வார்த்தையை வாய்சோர்க்கு சொல்லாத திண்மையை யுடையன், எ-று.

தாழ்வு சாதி தருமமன்மையின், வடிவென்றார். வாய்சோராவெனக் காரி யங் காரணத்து ஸடக்கப்பட்டது.

(தெ - ப-ளா.)—விடுமாற்றம் - (தனக்கு வரும் துன்பத்திற்கஞ்சி அவனுக்கு) தாழ்வான வார்த்தையை, வாய்சோரா - வாய்தவறியுஞ் சொல்லாத, வன்கணவன் - வலிமையை யுடையவன், விடுமாற்றம் - (தன்அரசன் சொல்லி) விட்டவார்த்தையை, வேந்தர்க்கு - வேற்றரசர்க்கு, உரைப்பான் சொல்லுதற் குரியன்.

689. He alone is fit to communicate (his sovereign's) reply, who possesses the firmness not to utter even inadvertently what may reflect discredit (on the latter).

க. இறுதி பயப்பினு மெஞ்சா திறைவற் குறுதி பயப்பதாங் தாது.

(பரி-ளா.) எ-து,-அவ்வார்த்தை தன்னுயிர்க்கிறுதி தருமாயினும் அதற்கஞ்சி யொழியாது தன்னரசன் சொல்லியவாறே அவனுக்கு மிகுதியை வேற்றரசரிடைச் சொல்லுவானே தாதனுவான், எ-று.

இறுதிபயப்பினு மெஞ்றதனால், ஏனைய பயத்தல் சொல்லவேண்டா வாயிற்று. இவை மூன்றுபாட்டாலும் கூறியது கூறுவான திலக்கணங் கூறப்பட்டது.

(தெ - ப - ளா.)—இறுதி பயப்பினும் - (அவ்வார்த்தை தனக்கு) முடிவைத் தருமாயினும், அஞ்சாது - (அதற்கு) பயப்படாது, (தன்னரசன் சொன்னபடியே) இறைவற்கு - அவ்வரசனுக்கு, உறுதி - மிகுதியை, பயப்பது - (வேற்றரசரிடத்து) சொல்லுவானே, தூதாம் - தூதனுவான்.

690. He is the ambassador who fearlessly seeks his sovereign's good though it should cost him his life (to deliver his message).

### எ0-ம். அதி. மன்னாச் சேர்ந்தொழுகல்.

அஃதாவது அமைச்சர் அரசனாப் பொருங்கி யொழுகுமாறு. இது, வேந்தவாம் பண்புடைமை யென மேலே வேண்டப்பட்டமையின் தூதின்பின் வைக்கப்பட்டது.

க. அகலா தனுகாது தீக்காய்வார் போல்க  
விகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார்.

(பரி - ளா.) எ-து,-மாறுபடுதலையுடைய அரசனாச் சேர்ந்தொழுகும் அமைச்சர் அவரை மிகநீங்குவதும் மிகச்செறிவதுஞ் செய்யாது தீக்காய்வார் போல இடைநிலத்திலே நிற்க, எ-று.

கடிதின் வெகுஞுக் தன்மையென்பது தோன்ற, இகல்வேந்த கான்றூர். மிகவகவிற் பயன் கொடாது மிகவனுகின் அவமதிபற்றித் தெறும் வேந்தர்க்கு, மிகவகவிற் குளிர் நீக்காது மிகவனுகிற் சுடுவதாய் தீயோடுளதாய் தொழிலு வமம் பெறப்பட்டது.

(தெ-ப-ளா.)—இகல் - மாறுபடுதலையுடைய, வேந்தர்-அரசனா, சேர்ந்து - அடுத்து, ஒழுகுவார் - நடக்கு மந்திரிகள், அகலாது - அவரை மிக நீங்காமலும், அனுகாது - மிக நெருங்காமலும், தீக்காய்வார் போல்க - நெருப்பிற் குளிர் காய்வார்போல் (நடுவிடத்து) நிற்கக்கடவர்.

691. Ministers who serve under fickle-minded monarchs should, like those who warm themselves at the fire, be neither (too) far, nor (too) near.

2. மன்னர் விழைப் விழையாமை மன்னரான் மன்னிய வாக்கங் தரும்.

(பரி - ளா.) எ-து,-தம்மாற் சேரப்பட்ட மன்னர் விரும்புவனவற்றைத் தாம் விரும்பாதொழிதல் அமைச்சர்க்கு அவரானே நிலைபெற்ற செல்வத்தைக் கொடுக்கும், எ-று.

ஈண்டு விழைபவென்றது அவர்க்குச் சிறப்பாக வரியவற்றை. அவை நூகரப்படுவன, ஒப்பனை, மேன்மையென் நிலை முதலாயின. இவற்றை ஒப்பிற்

கஞ்சித் தாம் விழையாதொழியவே, அவ்வச்சோக்கி யுவங்து அவர்தாமே எல் லாக்செல்வழும் நல்குவரொன்பது கருத்து, எனவே, அவற்றை விரும்பிற் கேடு தரு மென்பதாம்.

(தெ-ப-ாா.)—மன்னர் - (தம்) அரசரால், விழைப் பிரு ம்பப் பட்டவைகளை, விழையாமை - (தாம்) விரும்பாதிருத்தல், மன்னரால் - அவ்வரசராலே, மன்னிய - நிலைபெற்ற, ஆக்கம் - செல்வத்தை, தரும் - (மந்திரிகளுக்கு) கொடுக்கும்.

692. For ministers not to covet the things desired by their kings will through the kings themselves yield them everlasting wealth.

ஈ. போற்றி னரியவை போற்றல் கடுத்தபின்  
றேற்றுதல் யார்க்கு மரிது.

(பரி - னா.) எ-து,—அமைச்சர் தம்மைக் காக்கக் கருதின் அரியபிழைகள் தங்கண்வாராமற் காக்க, அவற்றை வந்தனவாகக் கேட்டு அவ்வரசர் ஜயத்ருல் அவரைப் பின்றெளிவித்தல் யாவர்க்கு மரிதாகலான், எ-து.

அரியபிழைகளாவன அவராற் பொறுத்தற்கரிய அறைபோதல், உரிமை யொடு மருவல், அரும்பொருள் வெளவல் என் நிலை முதலாயின. அவற்றைக் காத்தலாவது ஒருவன் சொல்லியக்கால் தகுமோவென் நையுறுது தகாதென்றே அவர் துணியை வொழுகல். ஒருவாற்றிற் நெளிவித்தாலும் கடன்கொண்டான் ரேன்றப் பொருடோன்று மாறுபோலக் கண்டுமியெல்லாம் அவை நினைக்கப் படுதலின், யார்க்குமிரி தென்றார். இவை மூன்றுபாட்டானும் அது பொதுவகை யாற் கூறப்பட்டது.

(தெ-ப-ாா.)—போற்றின் - (மந்திரிகள் தம்மை) காத்துக் கொள்ள வேண்டினால், அரியவை - அரியபிழைகளை, போற்றல் - (தம்மிடத்திலே வாராமல்) காக்கக்கடவர், கடுத்தபின் - (அவ்வரசர் அவை வந்தவைகளாகக் கேட்டு) சந்தேகித்தபின்பு, தேற்றுதல் - (அவரைப்பின்) தெளிவித்தல், யார்க்கும் - யாவர்க்கும், அரிது - அரியது, (ஆதலால்.)

693. Ministers who would save themselves should avoid (the commission of) serious errors; for if the king's suspicion is once roused, no one can remove it.

ஈ. செவிச்சொல்லுஞ் சேர்ந்த நகையு மஹித்தொழுக ஸான்ற பெரியா ரகத்து.

(பரி - னா.) எ-து,—அமைந்த வரச ராகிருந்தால் அவர்காண ஒருவன் செவிக்கட் சொல்லுதலையும் ஒருவன் முகநோக்கி நகுதலையுங் தவிரங் தொழுகுக, எ-து.

சேர்தல் - பிறநேடு சேர்தல். செய்தொழுகின், தங்குற்றங் கண்டு செய் தனவாகக் கொள்வதான்பது கருத்து.

(தெ - ப - கா.)—ஆன்ற - நிறைந்த, பெரியார் அகத்து - அரசரிடத் திருக்கும்போது, செவிச் சொல்லும் - (ஒருவன்) கா திலே சொல்லுதலையும், சேர்ந்த நகையும் - (ஒருவன்முக) நோக்கி நகைத்தலையும், அவித்து - நீக்கி, ஒழுகல் - நடக்கக்கடவன்.

694. While in the presence of the sovereign, ministers should neither whisper to nor smile at others.

ஞ. எப்பொருளு மோரார் தொடரார்மற் றப்பொருளை விட்டக்காற் கேட்க மறை.

(பரி - கா.) எ-து,—அரசனுக்குப் பிறரோடு மறை நிகழ்வும் யாதொரு பொருளையுஞ் செவிகொடுத்துக் கேளாது அவனை முடிகி வினவுதாஞ் செய்யாது அம்மறைப்பொருளை அவன்றுனே அடக்காது சொல்லியக்காற் கேட்க, எ-று.

ஓர்தற்கேற்கும் பொருளாயினு மென்பார், எப்பொருளு மென்றார். மற்று விளைமாற்றின்கண் வந்தது.

(தெ - ப - கா.)—மறை - (அரசனுக்குப் பிறரோடு) ரகசியம் (நிகழு மிடத்து), எப்பொருளும் - யாதொரு பொருளையும், ஓரார் - (செவிகொடுத்து) கேளாமலும், தொடரார் - (அவனை) முடிகிவினவாமலும், அப்பொருளை - அந்த ரகசியப்பொருளை, விட்டக்கால் - (அவனே அடக்காமல்) சொல்லினால், கேட்க - கேட்கக்கடவர்.

695. (When the king is engaged) in secret counsel (with others), ministers should neither over-hear anything whatever nor pry into it with inquisitive questions, but (wait to) listen when it is divulged (by the king himself).

ஞ. குறிப்பறிந்து காலங் கருதி வெறுப்பில வேண்டுப் பேட்பச் சொல்ல.

(பரி - கா.) எ-து,—அரசனுக்குக் காரியஞ் சொல்லுங்கால் அப்பொழுது நிகழ்கின்ற அவன் குறிப்பினையறிந்து சொல்லுதற்கேற்ற காலத்தையும் கோக்கி வெறுப்பிலவுமாய் வேண்டுவனவுமாய் காரியங்களை அவன்மனம் விரும்பும்வகை சொல்லுக, எ-று.

குறிப்புக் காரியத்தின்கணன்றிக் காம வெகுளி யுள்ளிட்டவற்றி னிகழுவழியும் அதற் கேலாக்காலத்துஞ் சொல்லுதல் பயனின்றுகலிற் குறிப்பறிந்து காலங் கருதியென்றும், அவனுடம்படாதன முடிவுபோகாமையின் வெறுப்பில வென்றும், பயனில்லவும் பயன்சருங்கியவஞ் செய்தல் வேண்டுவேண்டாமையின் வேண்டுவென்றும், அவற்றை இனியவாய்ச் சுருங்கி விளங்கிய பொருளவாய் சொற்களாற் சொல்லுகவென்பார் வேட்பச் சொல் வென்றுங் கூறினார்.

(தெ-ப-கா.)—(அரசனுக்குக் காரியஞ் சொல்லும்போது) குறிப்பு அறிந்து - (அப்பொழுது நிகழ்கின்ற அவனது) குறிப்

பைஅறிந்து, காலம் கருதி - (சொல்லுதற்குஏற்ற) காலத்தையும் பார்த்து, வெறுப்பு இல - வெறுப்பில்லாதனவும், வேண்டுப - வேண்டுவனவும் ஆகிய காரியங்களை, வேட்ப - (அவன்மனம்) விரும்பும்வகை, சொல்ல - சொல்லக்கடவர்.

696. Knowing the (king's) disposition, and seeking the right time, (the minister) should in a pleasing manner suggest things such as are desirable and not disagreeable.

எ. வேட்பன சொல்லி வினையில வெஞ்ஞான்றும் கேட்பினுஞ் சொல்லா விடல்.

(பரி - ளா.) எ-து, -பயன் பெரியனவுமாய் அரசன் விரும்புவனவுமாய காரியங்களை அவன் கேட்டிலனுயினுஞ் சொல்லி எஞ்ஞான்றும் பயனிலவாய வற்றைத் தானே கேட்டாலுஞ் சொல்லாது விடுக, எ-று.

வினையிலவனவுங் கேட்பினுமெனவும் வந்த சொற்களான், அவற்றின் மறு தலைச்சொற்கள் வருவிக்கப்பட்டன. வினையான்வருதவின் வினையென்றும், வறு மைக்காலமு மடங்க எஞ்ஞான்றுமென்றுங் கூறினார். சொல்லுவனவுஞ் சொல் லாதனவும் வகுத்துக் கூறியவாறு. இவை நான்குபாட்டானுஞ் சிறப்புவகை யாற் கூறப்பட்டது.

(தெ - ப - ளா.)—வேட்பன - (பெரும்பய னுள்ளவையும் அரசன்) விரும்புவனவும் (ஆகிய காரியங்களை), சொல்லி - (அவன் கேட்டிலனுயினும்) சொல்லி, எஞ்ஞான்றும்-எங்நா ஞும், வினை இல - பயனில்லாதவைகளை, கேட்பினும் - (தானே) கேட்டா லும், சொல்லாவிடல் - சொல்லாது விடக்கடவன்.

697. Ministers should (always) give agreeable advice but on no occasion recommend useless actions, though requested (to do so).

ஏ. இளைய ரினமுறைய கொன்றிகழார் நின்ற வொளியோ டெஞ்சுக்கப் படும்.

(பரி - ளா.) எ-து, -இவர் எம்மிளையகொன்றும் எமக்கின்ன முறையினை யுடையகொன்றும் அரசனா யவமதியாது அவர்மாட்டு நின்றவொளியோடு பொருஞ்ச ஒழுகுதல் செய்ப்படும், எ-று.

ஓளி - உறங்காநிற்கவுங் தாமுலகங் காக்கின்ற அவர் கடவுட்டன்மை. அத ஞேடு பொருஞ்ச வொழுகலாவது அவர் கடவளருங் தாம் மக்களுமா யொழுகு தல். அவ்வொளியாற் போக்கப்பட்ட விளமையும் முறையும்பற்றி இகழ்வரா யின், தாமும் போக்கப்படுவ கொன்பது கருத்து.

(தெ - ப - ளா.)—இளையர் - (இவர் எமக்கு) இளையவர், இன முறையர் - (எமக்கு) இன்னமுறையினர், என்று இகழார்- என்று (அரசனா) அவமதியாமல், நின்ற - (அவரிடத்து) நிலை பெற்ற, ஒளியோடு - ஒளியோடுபொருஞ்ச, ஒழுகப்படும் - நடக் கத்தகும்.

698. Ministers should behave in accordance with the (Divine) light in the persons of kings and not despise them saying “He is our junior (in age) and connected with our family !”

க. கொளப்பட்டே மென்றெண்ணிக் கொள்ளாத செய் துளக்கற்ற காட்சி யவர். [யார்

(பரி - ளா.) எ-து, —அரசனால் யாம் நன்குமதிக்கப்பட்டே மென்று கருதி அவன் விரும்பாதவற்றைச் செய்யார் நிலைபெற்ற வறிவினையுடையார், எ-து.

கொள்ளாதனசெய் தழிவெய்துவார் கொளப்பாட்டிற்குப் பின் றம்மை வேறொருவராகக் கருதுவராவில்லை, முன்னையராகவே கருதி யஞ்சி யொழுகு வானாத் துளக்கற்ற காட்சியவ ஜான்னர்.

(தெ-ப-ளா.)—துளக்கு அற்ற - அசைவற்ற, காட்சியவர் - அறிவுடையவர், கொளப்பட்டே என்று - (அரசனால்) நன்கு மதிக்கப்பட்டோ மென்று, எண்ணி-கருதி, கொள்ளாத-(அவன்) விரும்பாதவைகளை, செய்யார் - செய்யமாட்டார்கள்.

699. Those whose judgment is firm will not do what is disagreeable (to the sovereign) saying (within themselves,) “ We are esteemed by the king.”

க. பழைய மெனக்கருதிப் பண்பல்ல செய்யுங் கெழுதகைமை கேடு தரும்.

(பரி - ளா.) எ-து, —அரசனுக்கு யாம் பழையமெனக் கருதித் தமக்கியல் பல்லாதவற்றைச் செய்யுமிருமை அமைச்சர்க்குக் கேட்டினெப் பயக்கும், எ-து.

அவன் பொருது செறும்பொழுதின் அப்பழுமை நோக்கிக் கண்ணேடாது உயினா வெளவுதலான், அவன் வேண்டாதன செய்தற் கேதுவாய கெழுதகைமை கேடுதரு மென்னர். இவை மூன்றுபாட்டானும் பொறுப்பொன்று அரசர் வெறுப்பன செய்யற்க வென்பது கூறப்பட்டது.

(தெ - ப - ளா.)—பழையம் என - (அரசனுக்கு) பழைமை யோமென, கருதி - நினைத்து, பண்பு அல்ல- (தமக்கு) இயல்பல்லாதவைகளை, செய்யும் - செய்கின்ற, கெழுதகைமை - உரிமையானது, கேடுதரும் - (மந்திரிகளுக்கு) கேட்டைத் தரும்.

700. The (foolish) claim with which a minister does unbecoming acts because of his (long) familiarity (with the king) will ensure his ruin.

எக-ம். அதி—குறிப்பறிதல்.

அஃதாவது அரசர் கருதியவதை அவர் கூறும் லறிதல். இது, ன்னாச் சேர்ந்தொழுகற்கு இன்றியமையா தாகவின், அதன்பின் வைக்கப்பட்டது.

க. கூறுமை நோக்கிக் குறிப்பறிவா னெஞ்சான்று மாருநீர் வையக் கணி.

(பரி - ளா.) எ-து, —அரசனுற் குறித்த கருமத்தை அவன் கூறவேண்டா வகை அவன் முச்சாலூங் கண்ணாலு நோக்கி அழியுமைமைச்சன் எஞ்சூன்றும் வற்றுத் ஸீராத்சூழப்பட்ட வையத்துள்ளார்க்கு ஒராபரணமாம், எ-று.

ஒட்டப்ரமுடையனுப் எல்லார்க்கும் அழுகுசெய்தலான், வையக்கணியென்றுர். குறிப்பும் வையமும் ஆசுபெயர். வையத்திற்கென்பது விகாரப்பட்டு விண்றது.

(தெ-ப-ளா.)—குறிப்பு - (அரசனால்) குறிக்கப்பட்ட காரியத்தை, கூ-றுமை - (அவன்) சொல்லவேண்டாவகை, நோக்கி - (அவன் முகத்தையாவது கண்ணையாவது) பார்த்து, அறிவான் - அறிகிற மங்கிரியானவன், எஞ்சூன்றும் - எங்நானும், மாரூநீர் - வற்றுத் ஸீரினுலே சூழப்பட்ட, வையக்கு - உலகத்துள்ளார்க்கு, அணி - ஆபரணம்.

701. The minister who by looking (at the king) understands his mind without being told (of it), will be a perpetual ornament to the world which is surrounded by a never-drying sea.

ஒ. ஐயப் படாஅ தகத்த துணர்வானைத்  
தெய்வத்தோ டொப்பக் கொள்ள.

(பரி-ளா.) எ-து, —ஒருவன் மனத்தின்கணிகழ்வதனை ஐயப்படாது ஒரு தலையாக வன்றவல்லானை மகனேயாயினும் தெய்வத்தோ டொப்ப-நன்குமதிக்க, எ-று.

உடம்பு முதலியவற்றுன் ஓவ்வானுயினும் பிறர்கின்த்த துணருங் தெய்வத் தன்மை யுடைமையின், தெய்வத்தோ டொப்ப வென்றார்.

(தெ-ப-ளா.)—அகத்தது - (ஒருவனது) மனத்தினிடத்து நிகழ்வதை, ஐயப்படாது - சந்தோகப் படாமல், உணர்வானை - (துணிவாக) அறியவல்லவனை, தெய்வத்தோடு ஒப்ப- (மனிதனேயாயினும்) தெய்வத்தோடு சமானமாக, கொள்ள-நன்குமதிக்கக் கடவன்.

702. He is to be esteemed a god who is able to ascertain without a doubt what is within (one's mind).

ஒ. குறிப்பிற் குறிப்புணர் வாகா யுறுப்பினுள்  
யாது கொடுத்துங் கொள்ள.

(பரி - ளா.) எ-து, —தங்குறிப்பு நிகழுமா நறிந்து அதனுற் பிறர் குறிப்பறியுங் தன்மையாகை அரசர் தம்முறுப்புக்களுள் அவர் வேண்டுவதொன்றனைக் கொடுத்தாயினும், தமக்குத் துணியாகக் கொள்க, எ-று.

உண்ணிகழுமெறி யாவர்க்குமொத்தவின், பிறர் குறிப்பறிதற்குத் தங்குறிப்புக் கருவியாயிற்று. உறுப்புகளாவன பொருளும் நாடும் யானை குதினாக ஞும் முதலிய புறத்துறுப்புகள். இதற்குப் பிறர் முகக்குறிப்பானே அவர் மனக்குறிப் புணர்வாகை யென்றுவாப்பாரு முளர். இவை மூன்றுபாட்டானுங் குறிப்பறிவாரது சிறப்புக் கூறப்பட்டது.

(தெ-ப-ா.)—குறிப்பின்-(தம்) குறிப்புங்களும் விதம்(அறிந்து), குறிப்பு உணர்வாகா - (அதனால்) பிறர்குறிப்பு அறியுங்தன்மையவரா, உறுப்பினுள்-(அரசர்தம்) உறுப்புகளுள், யாது கொடுத்தும் - (அவர் வேண்டுவது) யாதொன்றைக் கொடுத்தாயினும், கொள்ள - (தமக்குத் துணையாக) கொள்ளக்கடவர்.

703. The king should even give whatever (is asked) of his belongings and secure him who by the indications (of his own mind) is able to read those of another.

ச. குறித்தது கூருமைக் கொள்வாரோ டேனை  
யுறுப்போ ரணையரால் வேறு.

(பரி - ரா.) எ-து,—இருவன் மனத்துக் கருதிய வதனை அவன் கூறவேண்டாமல் அறியவல்லாரோடு மற்றை மாட்டாதார் உறுப்பா லொருதன்மையராக வொப்பாராயினும் அறிவான் வேறு, எ-து.

கொள்ளாதா சொன்பதாகும் ஆயினுமென்பதாகும் அவாய்ச்சிலையான் வந்தன. சிறந்த வறிவின்மையின், விலக்கென்னுங் கருத்தான் வேறென்றார்.

(தெ-ப-ா.)—குறித்தது - (இருவன் மனத்தில்) நினைத்த நை, கூருமை - (அவன்) சொல்லாமல், கொள்வாரோடு - அறியவஸ்வவரோடு, ஏனை - மற்றை (அறியமாட்டாதவர்), உறுப்பு - அவயவத்தால், ஓரளையர்-இருதன்மையாக வொப்பினும், வேறு- (அறிவால்) வேறு.

704. Those who understand one's thoughts without being informed (thereof) and those who do not may (indeed) resemble one another bodily; still are they different (mentally.)

ஞ. குறிப்பிற் குறிப்புணரா வாயி னுறுப்பினு  
ளன்ன பயத்தவோ கண்.

(பரி - ரா.) எ-து,—குறித்தது காணவல்ல தங்காட்சியாற் பிறர்குறிப்பினை யுனரமாட்டாவாயின் ஒருவனுறுப்புகளுட் சிறந்த கண்கள் வேறென்னபயனைச் செய்வன, எ-து.

முதற்கட் குறிப்பு ஆகுபெயர். குறிப்பறிதற்கட் ஜீணயாதற் சிறப்புப்பற்றி உயிரதுணர்வு கண்மே வேற்றப்பட்டது. அக்கண்களாற் பயனில்லை யெனபதாம். இவை யிரண்டுபாட்டானுங் குறிப்பறியார் திழிபு கூறப்பட்டது.

(தெ-ப-ா.)—குறிப்பின் - (குறித்ததை அறியவல்லதன்) காட்சியால், குறிப்பு - (பிறர்) குறிப்பை, உணரா ஆயின் - அறியமாட்டா ஆயின், உறுப்பினுள்-(இருவனுக்கு) அவயவங்களுள், கண் - சிறந்தகண்கள், என்ன பயத்தவோ-(வேறே) என்னபயன் செய்வனவோ.

705. Of what use are the eyes amongst one's members, if they cannot by their own indications divine those of another?

கூ. அடுத்தது காட்டும் பளிங்குபோ னெஞ்சங்  
கடுத்தது காட்டு முகம்.

(பரி - ஸா.) எ-து, -தன்ஜெயடீத் தொருளாது நிறத்தைத் தானே கொண்டுகாட்டும் பளிங்குபோல ஒருவனெஞ்சத்து மிக்கதனை அவன்முகங் தானே கொண்டு காட்டும், எ-து.

அடுத்ததென்பது ஆகுபெயர். கடுத்ததென்பது கடியென்னு முரிச்சொல்லடியாவ்வாத தொழில்பெயர். உவமை ஒருபொருள் பிறிதொரு பொருளின்பண்பைக் கொண்டு தோற்றுதலாகிய தொழில்பற்றி வந்தது.

(தெ-ப-ஸா.)—அடுத்தது-(தன்ஜை) அடுத்த பொருளினது நிறத்தை, காட்டும் - (தான்கொண்டு) காட்டுகிற, பளிங்குபோல் - கண்ணேடுபோல், நெஞ்சம்-(ஒருவனது) நெஞ்சத்தில், கடுத்தது - மிகுந்த குணத்தை, முகம் - (அவன்) முகமானது, காட்டும் - (தான் கொண்டு) காட்டும்.

706. As the mirror reflects what is near so does the face show what is uppermost in the mind.

எ. முகத்தின் முதுக்குறைந்த துண்டோ வுவப்பினும்  
காயினும் தான்முந் துறும்.

(பரி - ஸா.) எ - து, - உயிர் ஒருவனை யுவத்தலானும் காய்தலானுமின், தானநின்து அவற்றின்கண் அதனின் முற்பட்டு நிற்குமாகலான் முகம்போல அறிவுமிக்கது பிறிதுண்டோ இல்லை, எ-து.

உயிர்க்கே அறிவுள்ளது னும்புதங்களா னியன்ற முகத்திர்கில்லை யென்பா காநோக்கி, உயிரது கருத்தறிந்து அஃதுவக்குறின் மலர்க்குந் காய்வறிற் கருகி யும் வரலான், உன்டென மறுப்பார்போன்று, குறிப்பறிதற்குக் கருவி கூறிய வாறு.

(தெ - ப - ஸா.)—உவப்பினும் - (உயிரானது) விரும்பினும், காயினும் - வெறுத்தாலும், தான் - தான் (அறிந்து), முந் துறும் - அவ்விரண்டுலும் அவ்வுயிருக்கு) முற்பட்டு நிற்கும், (ஆதலால்) முகத்தின் - முகம்போல, முதுக் குறைந்தது - அறிவு மிகுந்தது, உண்டோ - உளதோ, [இல்லை.]

707. Is there anything so full of knowledge as the face? (No.) it precedes the mind, whether (the latter is) pleased or vexed.

ஶ. முகநோக்கி நிற்க வமையு மகநோக்கி  
யுற்ற துணர்வார்ப் பெறின்.

(பரி - ஸா.) எ-து, - குறையுவானும் தன்மனத்தைக் குறிப்பானநின்து தானுற்றவதைன்த தீர்ப்பானாப் பெறின் அவர் தன்முகம் நோக்கும்வகை தானும் அவர்முகநோக்கி அவ்வெல்லைக்கணிற்க வமையும், எ-து.

உணர்வாளனக் காரியத்தைக் காரணமாக்கிக் கூறினார். அப்வெல்லையைக் கடங்கு சொல்லுமாயின் இருவர்க்குக்கு சிறுமையாமாகவின், அது வேண்டாவென்பதாம். குறையுறுவானியல்பு கூறுவார்போன்று கருவி கூறியவாறு இவை மூன்றுபாட்டானுக் குறிப்பறிதற் கருவி முகமென்பது கூறப்பட்டது.

(தெ-ப-ா.)—அகம் நோக்கி- (குறையுறுவோன் தன்) மனத்தைக் குறிப்பால் அறிந்து, உற்றது - (தான்) உற்றதனை, உணர்வார் - அறிந்து தீர்ப்பாரா, பெறின் - பெற்றால், முகநோக்கி - (அவர்தன் முகத்தை பார்க்கும்படி அவர்) முகத்தைப் பார்த்து, நிற்க - (அவ்வளவிலே) நிற்க, அமையும் - போதும்.

708. If the king gets those who by looking into his mind can understand (and remove) what has occurred (to him), it is enough that he stand looking at their face.

கூ. பகைமையுங் கேண்மையுங் கண்ணுடைக்குங் கண்ணின் வகைமை யுணர்வார்ப் பெறின்.

(பரி - ளா.) எ-து,—வேந்தர் தங்நோக்கு வேறுபாட்டின் றன்மையை அறியவீல் அமைச்சாப்பெறின் அவர்க்கு மனத்துக்கிடங்த பகைமையையும் ஏனைக்கேண்மையையும் வேற்றுவேந்தர் சொல்லிற்றிலராயினும் அவர்கண்களே சொல்லும், எ-து.

இறுதிக்கட்கண் ஆகுபெயர். நோக்கு வேறுபாடாவன வெறுத்தநோக்கமும் உவங்க நோக்கமும். உணர்தல் - அவற்றை அவ்வக்குறிகளா எறிதல்.

(தெ-ப-ா.)—கண்ணின் வகைமை - (தமது) பார்வை வேறுபாட்டுத் தன்மையை, உணர்வார் - அறியவீல் மந்திரிகளை, பெறின் - (அரசர்) பெற்றால், (அவர்க்கு) பகைமையுங் கேண்மையும்- (மனத்திலுள்ள) பகைத்தன்மையும் நட்புத்தன்மையும், கண் - (வேற்றரசர் சொல்லாமற் போயினும் அவர்) கண்களே, உடைக்கும் - சொல்லும்.

709. If a king gets ministers who can read the movements of the eye, the eyes (of foreign kings) will (themselves) reveal (to him) their hatred or friendship.

கா. நுண்ணிய மென்பா ரளக்குங்கோல் காணுங்காற் கண்ணல்ல தில்லை பிற.

(பரி - ளா.) எ-து,—யாம் நுண்ணிவடையே மென்றிருக்கும் அமைச்சர் அரசர் கருத்தினையளக்குங்கோலாவது ஆராயுமிடத்து அவர்கண்ணல்லது பிறவில்லை, எ-து.

அறிவினுண்மை அஃதுடையார்மே லேற்றப்பட்டது. இங்கிதம், வடிவ, தொழில் சொல்லென்பன முதலாகப் பிறர்க்குத் தளக்கு மளவைகள் பல, அவையெல்லாம் முன்னறிந்தவழி அவரான் மறைக்கப்படும், நோக்கம் மனத்தொடுகலத்தலான் ஆண்டு மறைக்கப்படா தெண்பதுபற்றி, அதனையே பிரித்துக் கூறி

ஞர். இனி 'அலைக்குங்கோல்' என்று பாடமோதி, நுண்ணியமென்றிருக்கும் அமைச்சனா அரசரலைக்குங்கோலாவது கண்ணென வளாத்து, தன்வெகுளி நோக்கால் அவர் வெகுடற்குறிப் பறிகவென்பது கருத்தாக்குவாரு மூர். இவையிரண்டுபாட்டானும் நுண்கருவி நோக்கென்பது கூறப்பட்டது.

(தெ-ப-ா.)—நுண்ணியம் என்பார் - நுட்பாற்றிவடையேம் என்றிருக்கு மந்திரிகள், அளக்கும் கோல் - (அரசரது கருத்தை) அளக்குங் கோலாவது, காணுங்கால் - ஆராயுமிடத்து, கண்அல்லது - (அவரது) கண்களல்லாமல், பிற-வேறு, இல்லை-இல்லை.

710. The measuring-rod of those (ministers) who say "we are acute" will on inquiry be found to be their (own) eyes and nothing else.

### எல்-ம். அதி. அவையறிதல்.

அஃதாவது அரசனேடிருந்த அவையின தியல்பையறிதல். காரியஞ்சோல் அங்கால் அவன் குறிப்பறிதலே யன்றி இதுவும் வேண்டுதலின், இஃததன்பின் வைக்கப்பட்டது.

க. அவையறிந்த தாராய்ந்து சொல்லுக சொல்லின் ரூகையறிந்த தூய்மை யவர்.

(பரி-ா.) எ-து,—சொல்லின் குழுவினை யறிந்த தூய்மையினையுடையார் தாமொன்றுசொல்லுங்கால் அப்பொழுதை யவையினையறிந்து ஆராய்ந்து சொல்லுக, எ-து.

சொல்லின் குழுவெனவே, செஞ்சோல், இலக்கணக்சோல், குறிப்புச்சோல்லவென்னும் மூவகைச்சொல்லு மடங்கின். தூய்மை-அவற்றுள் தமக்காகாதன வொழித்து ஆவன கோடல். அவையென்றது ஈண்டு அதனளவை. அது மிகுதி, ஒப்பு, தாழ்வென மூவகைத்து. அறிதல்-தம்மொடு தாக்கியறிதல். ஆராய்தல்-இவ்வகைக்கட்சொல்லுங்காரியம் இது, சொல்லுமாறிது, சொன்னால் அதன் முடிவிது வென்று இவையுள்ளிட்டன வாராய்தல்.

(தெ-ப-ா.)—சொல்லின் தொகை - சொல்லின் கூட்டத்தை, அறிந்த - தெரிந்த, தூய்மையவர் - பரிசுத்த குணமுடையவர், (தாம் ஒன்றுசொல்லும்போது) அவை - (அப்பொழுதுள்ள) சபையை, அறிந்து - தெரிந்து, ஆராய்ந்து - ஆராய்ச்சிசெய்து, சொல்லுக - சொல்லக்கடவர்.

711. Let the pure who know the arrangement of words speak with deliberation after ascertaining (the nature of) the court (then assembled.)

2. இடைதெரிந்து நன்குணர்ந்து சொல்லுக சொல்லி னடைதெரிந்த நன்மை யவர்.

(பி-ஈ.) எ-து,—சொற்களி னடையின் ஆராய்ந்தறிந்த நன்மையின் யுடையார் அவைக்கண் ஒன்றுசொல்லுங்கால் அதன் செவ்வியை யாராய்ந்தறி ந்து வழுப்படாமல் மிகவுங்தெளிந்து சொல்லுக, எ-று.

சொற்களினடையாவது அம்முவகைச் சொல்லும் செம்பொருள், இலக்கணப்பொருள், குறிப்புப்பொருளென்னும் பொருள்களைப் பயக்குமாறு. செவ்விகேட்ட்ர்கண் விருப்புடைமை. வழு - சொல்வழுவும் பொருள்வழுவும். இவை யிரண்மொட்டானும் ஒன்றுசொல்லுங்கால் அவையறிந்தே சொல்லவேண்டுமென்பது கூறப்பட்டது.

(தெ - ப - ஈ.)—சொல்லின் நடை - சொற்களது நடையை, தெரிந்த - ஆராய்ந்து அறிந்த, நன்மையவர் - நன்மையை யுடையவர், இடைதெரிந்து - (சபையினிடத்து ஒன்று சொல்லும்போது) சமயத்தை ஆராய்ந்தறிந்து, நன்குணர்ந்து - (வழுப்படாமல்) மிகவுங் தெளிந்து, சொல்லுக - சொல்லக்கடவர்.

712. Let the good who know the uses of words speak with a clear knowledge after ascertaining the time (suited to the court.)

ஈ. அவையறியார் சொல்லன்மேற் கொள்பவர் சொல்லின் வகையறியார் வல்லது மில்.

(பி-ஈ.) எ-து,—அவையின் தளவை யறியாது ஒன்று சொல்லுதலைத் தம்மேற்கொள்வார் அச்சொல்லுதலின் கூறுபாடும் அறியார், கற்று வல்லகலையும் அவர்க்கில்லை, எ-று.

அம்முவகைச் சொற்களால் வருஞ் சொல்லுதல் வகைமை கேட்பாரது உணர்வு வகைமைபற்றி வருதலாற் சொல்லின் வகையறியான்றும், இஃத்தறியார் யாதுமறியான்று எல்லாரானு மிகழுப்புதலின் வல்லதுமில் வென்றுங் கூறினார். இதனால் அவையறியாக்கால் வருங்குற்றங் கூறப்பட்டது.

(தெ-ப-ஈ.)—அவை - சபையினளவை, அறியார் - அறியாதவராகி, சொல்லல் - (ஒன்று) சொல்லுதலை, மேற்கொள்பவர் - தம்மேற் கொள்ளுபவர், சொல்லின்வகை - அச்சொல்லின் கூறுபாடும், அறியார் - தெரியாராவர்; வல்லது உம் - (மற்றும்) வல்லகலையும், இல் - (அவர்க்கு) இல்லை.

713. Those who undertake to speak without knowing the (nature of the) court are ignorant of the quality of words as well as devoid of the power (of learning).

ச. ஒளியார்முன் ணெள்ளிய ராதல் வெளியார்முஸ் வான்சதை வண்ணங் கொள்ஸ்.

(பி-ஈ.) எ-து,—அறிவாலோள்ளியார் அவைக்கட்டாழு மொள்ளிய ராக, ஏஜிவெள்ளோக ளவைக்கட்டாழும் வாலிய ஈதையி னிறத்தைக் கொள்க, எ-று.

ஒள்ளியாரான்று மிக்கானாயும் ஒத்தானாயும். அது விகாரத்தால் ஒளி யாரான நின்றது. ஒள்ளியராதல் தந்தாலறிவுஞ் சொல்வன்மையுஞ் தோன்ற விரித்தல். அவையறியாத பல்லா வெளியாரான்று, வயிரமின்மரத்தை வெளிதென்னும் வழக்குப்பற்றி. அவர் மதிக்கும் வகை அவரினும் வெண்மை யுடையராக வென்பார், வான்சுதைவண்ணக்கொள்ளுர். அவையளவறிங் தார் செய்யுத்திறம் இதனாற் ரெகுத்துக் கூறப்பட்டது. முன்னர் விரித்துக் கூறுப.

(தெ - ப - ளா.)—ஒளியார்முன் - (அறிவால்) ஒள்ளியாரது சபையினிடத்து, ஒள்ளியர் ஆதல் - (தாமும்) ஒள்ளியராகக்கடவர்; வெளியார்முன் - (மற்றை) அறிவினர்களது சபையினிடத்து, வான் சுதை வண்ணம் - (தாமும்) வெண் சுண்ணச் சாந்து நிறத்தை, கொள்ளக்கடவர்.

714. Ministers should be lights in the assembly of the enlightened, but assume the pure whiteness of mortar (ignorance) in that of fools.

இ. நன்றென்ற வற்றுள்ளு நன்றே முதுவருண்  
முந்து கிளவாச் செறிவு

(பரி - ளா.) எ-து, ஒருவற்கு இது நன்றென்று சிறப்பித்துச் சொல்லப் பட்ட குணங்களேல்லாவற்றுள்ளும் நன்றே தம்மின் மிக்காரவைக்கண் அவரின் முற்பட்டு ஒன்றைச் சொல்லாத வடக்கம், எ-று.

தங்குறைவும் அவர்மிகுதியும் முந்துகிளங்தாற்படு மிழுக்கும் கிளவாக்கா வெய்து நன்மையும் அறிந்தே யடக்கினமையின், அவ்வடக்கத்தினை நன்றென்றுவற்றுள்ளு நன்றென்றார். முன்கிளத்தலையே விலக்கினமையின், உடன்கிளத் தலும் பின்கிளத்தலுமா மென்பது பெற்றும். இதனால் மிக்காரவைக்கட் செய்யுத்திறங் கூறப்பட்டது.

(தெ-ப-ளா.)—முதுவருள் - (தம்மின்) மிகுந்தவரது சபையினிடத்து, முந்து - (அவருக்கு) முற்பட்டு, கிளவா - (ஒன்றை) சொல்லாத, செறிவு-அடுக்கம், நன்று என்றவற்றுள்ளும் - (ஒரு வர்க்கு இது) நல்லதென்று சிறப்பித்துச் சொல்லப்பட்ட குணங்கள் பலவினும், நன்றே - நல்லதாம்.

715. The modesty by which one does not rush forward and speak in (an assembly of) superiors is the best among all (one's) good qualities.

க. ஆற்றி னிலைதளர்ந் தற்றே வியன்புல  
மேற்றுணர்வார் முன்ன ரிமுக்கு.

(பரி - ளா.) எ-து,—வீடைய்தற்பொருட்டு நன்னெறிக்க னின்று ஜெரு வன் அந்தெறியினின்றும் னிலை தளர்ந்து வீழ்ந்தாலொக்கும் அகன்ற ராற்பொருள்களை யுட்கொண்டு அவற்றின் மெய்ம்மை யுணரவல்லா ரவைக்கண் வல்லா ஜெருவன் சொல்லிமுக்குப்படுதல், எ-று.

நிலைதளர்ந்து வீழ்தல் உரனென்னுக் தோட்டியா ஞேகாந்தும் காத்தோ முகியான் பின்னிமுக்கிக் கூடாவொழுக்கத்தனுதல். பயனிழத்தலேயன்றி இது முவும் படுமென்பதாம். இதனால் அதன்கை வீழுக்கியவழிப் படுங்குற்றங் கூறப்பட்டது.

(தெ-ப-ா.)—வியன்புலம் - விரிந்த நூற்பொருள்களை, ஏற்று - உட்கொண்டு, உணர்வார் முன்னர் - (அவைகளின் மெய்ம்மையை) அறியவல்லவர் சபையினில், இமுக்கு - (வல்லவ ஞெருவன்) சொல்லிமுக்குப்படுதல், (முத்திபெற்பொருட்டு நல்வழியினின்றவ ஞெருவன்), ஆற்றின் - அவ்வழியினின்றும், நிலைதளர்ந்தால் அற்றே - நிலைதளர்ந்து வீழுந்தாலொக்கும்.

**716.** (For a minister) to blunder in the presence of those who have acquired a vast store of learning and know (the value thereof) is like a good man stumbling (and falling away) from the path (of virtue).

எ. கற்றறிந்தார் கல்வி விளங்குங் கசடறச்  
சொற்றெரிதல் வல்லா ரகத்து.

(பரி-ா.) எ-து,—வழுப்படாமற் சொற்களை யாராய்தல் வல்லா ரவைக் கட்சொல்லின், பல நூல்களையுங் கற்று அவற்றினுய பயனையறிந்தாரது கல்வி யாவர்க்கும் விளங்கித்தோன்றும், எ-று.

சொல்லினென்பது அவாய்நிலையான் வந்தது. ஆண்டே சொல்கவென் பதாம்.

(தெ-ப-ா.)—கசடுஅற-வழுப்படாமல், சொல் தெரிதல்- சொற்களை ஆராய்தலில், வல்லார் அகத்து-வல்லவர் சபையிடத் தே, (சொல்லினால்), கற்று - (பலநூல்களையுங்) கற்று, அறிந்தார் - (அவைகளாலாகிய பயனை) அறிந்தவரது, கல்வி - கல்வி யானது, விளங்கும் - (யாவர்க்கும்) விளங்கித்தோன்றும்.

**717.** The learning of those who have read and understood (much) will shine in the assembly of those who can faultlessly examine (the nature of) words.

அ. உணர்வ துடையார்முற் சொல்லல் வளர்வதன்  
பாத்திய ணீர்சொரிங் தற்று.

(பரி-ா.) எ-து,—பிறருணர்தலின்றிப் பொருள்களைத் தாமே யனா வல்ல அறிவினையுடையா ரவைக்கட் கற்றூர் ஒன்றினைச் சொல்லுதல் தானே வளர்வதொரு பயிர் நின்ற பாத்திக்கண் நீரினைச் சொரிந்தாற்போலும், எ-று. தானேயும் வளர்தற்குரிய கல்வி மிக வளருமென்பதாம். இவையிரண்டு பாட்டானும் ஒத்தாரவைக்கண் எவ்வழியுஞ் சொல்லுகவென்பது கூறப்பட்டது.

(தெ-ப-ா.)—உணர்வது - (பெருள்களைத் தாமே) அறிய வல்ல அறிவை, உடையார்முன் - உடையவர் சபையினிடத்து,

சொல்லல் - (கற்றவர் ஒன்றைச்) சொல்லுதல், வளர்வதன் - (தானே) வளர்வதோரு பயிர் நின்ற, பாத்தியுள் - பாத்தியினுள்ளே, நீர் சொரிந்தால் அற்று - நீரைச் சொரிந்தாற்போலும்.

**718.** Lecturing to those who have the ability to understand (for themselves) is like watering a bed of plants that are growing (of themselves.)

**கு.** புல்லவையுட் பொச்சாங்துஞ் சொல்லற்க எல்லவையுண்கு செலச்சொல்லு வார்.

(பரி-நா.) எ-து, —நல்லாரிருந்த வ்வைக்கன் நல்லபொருள்களை அவர் மனங்கொள்ளச் சொல்லுதற்குரியார் அவையறியாத புல்லரிருந்த வ்வைக்கன் அவற்றை மறங்துஞ் சொல்லா தொழிக, எ-று.

சொல்லின், தம் மவையறியாமையை நோக்கி நல்லவையும், பொருள்தியாமையாற் புல்லவைதானும் இகழ்தவின், இரண்டவைக்கு மாகாளைப்பது கருதிப் பொச்சாங்துஞ் சொல்லற்க வென்றார்.

(தெ-ப-நா.)—நல்லுவையுள் - நல்லவரிருந்த சபையினிடத்து, நன்கு - நல்லபொருள்களை, செல - (அவர்) மனங்கொள்ள, சொல்லுவார் - சொல்லுதற் குரியவர், புல் அவையுள் - (அவையறியாத) புல்லரிருந்த சபையினிடத்து, பொய்ச்சாங்தும் - மறங்தும், சொல்லற்க - (அவைகளை) சொல்லாதொழியக்கடவர்.

**719.** Those who are able to speak good things impressively in an assembly of the good should not even forgetfully speak them in that of the low.

**கு.** அங்கணத்து ஞாக்க வமிழ்தற்றுற் றங்கணத்த ரல்லார்முற் கோட்டி கொளல்.

(பரி-நா.) எ-து, —நல்லார் தம்மினத்தரல்லாதா ரவைக்கன் ஒன்றைன் யுஞ் சொல்லற்க, சொல்லின் அது தாய்தல்லாத முற்றத்தின்கனுக்க அமிழ் தினை யொக்கும், எ-று.

கொள்ளென்னும் முதனிலைத் தொழிற்பெயர் முன்னின்று பின்னென்திரம் றை அல் விகுதியோடு கூடி “மகனெனல்” என்பதுபோனின்றது. சொல்லின் அது வென்பன அவாய்விலையான் வந்தன. பிறவொல்லாங் கொள்ளென்பதைத் தொழிற்பெயராக்கி யுரைத்தார் ; அவர் அத்தொழில் அமிழ்தென்னும் பொரு ஞுவமையோடு இயையாமை நோக்கிற்றில்லர். சாவா மருந்தாதலறிந்து நுகர் வார் கையினும்படாது அவ்வங்கணத்துக்கு மியைபின்றிக் கெட்டவாறு தோ ஸ்ற், உக்க வமிழ்தென்றார். அச்சொற் பயனில்சொல்லா மென்பதாயிற்று. இவை யிரண்டுபாட்டானும் தாழ்ந்தாரவைக்கன் ஒருவழியுஞ் சொல்லற்கவென்பது கூறப்பட்டது.

(தெ-ப-நா.)—(நல்லோர்) தங்கணத்தர் அல்லார்முன்-தம்மினத்தவ ரல்லாதவர் சபையிடத்து, கோட்டி கொளல் - (யாதொன்றையும்) சொல்லாதிருக்கக்கடவர், (சொன்னால்அது) அங்

கணத்துள் - (பரிசுத்தமல்லாத) முற்றத்துள், உக்க - வீழ்ந்த, அமிழ்து அற்று - அமிர்த மொக்கும்.

720. To utter (a good word) in the assembly of those who are of an inferior rank is like dropping nectar on the ground.

எந்தும். அதி. அவையஞ்சாமை.

அஃதாவது சொல்லுதற்குரிய அவையினையறிந்து சொல்லுங்கால் அதற்கஞ்சாமை. அதிகாரமுறைமையும் இதனாலே விளங்கும்.

க. வகையறிந்து வல்லவை வாய்சோரார் சொல்லின் ரூகையறிந்த தூய்மை யவர்.

(பரி - ளா.) எ-து, — கற்றுவல்லவை அல்லாவதை யென்னும் அவைவைக்கையினையறிந்து வல்ல வகைக்கண் ஒன்றுசொல்லுங்கால் அச்சத்தான் வழுப்படத்துச்சொல்லார் சொல்லின் ரூகையெல்லாமறிந்த தூய்மையினை யுடையார், எ-று.

இருந்தாரது வன்மை அவைமே லேற்றப்பட்டது. வல்லவை யென்பதற்குத் தாங்கற்றுவல்ல நூற்பொருள்களை யென்றுவரைப்பாரு மூளர். அச்சத்தானென்பது அதிகாரத்தான் வந்தது. சொல்லின்ரூகை, தூய்மை யென்பனவற்றிற்கு மேலுளாத்தாக் குரைக்க.

(தெ-ப-ளா.)— சொல்லின் தொகை அறிந்த - சொற்களது தொகையை அறிந்த, தூய்மையவர் - பரிசுத்தகுணமுடையவர், வகையறிந்து - (கற்றுவல்லசபை முடசபை என்கிற சபையின்) வகையை அறிந்து, வல்லவை - கற்றுவல்ல சபையில், (ஒன்று சொல்லும்போது) வாய்சோரார் - (அச்சத்தாற்) பிழைப்பட்ச சொல்லார்.

721. The pure who know the classification of words having first ascertained the nature (of the court) will not (through fear) falter in their speech before that powerful body.

உ. கற்றுருட் கற்று கொன்பபடுவர் கற்றுர் முற் கற்ற செலச்சொல்லு வார்.

(பரி - ளா.) எ-து, — கற்றுபொல்லாரினும் இவர் நன்கூகற்றுபொன்று உலகத்தாராற் சொல்லப்படுவார் கற்றுரவைக்கண் அஞ்சாதே தாங்கற்றவற்றை அவர் மனங்கொள்ளும்வகை சொல்லவல்லார், எ-று.

உலகமறிவது அவனையேயாகவின், அதனாற் புழுப்படுவாரும் அவரோன் பதாம்.

(தெ-ப-ள.) — கற்றுர் முன் - கற்றேர் சபையினிடத்தே, கற்ற - (தாம்) கற்றவைகளை, செல - (அவர்) மனங்கொள்ளும்

வகை, சொல்லுவார் - (அஞ்சாமல்) சொல்லவல்லவர், கற்று ருள் - கற்றவளொல்லாரினும், கற்றார் - (இவர்) நன்றாகக்கற்றவர், எனப்படுவர் - என்று (உலகத்தோரால்) சொல்லப்படுவர்.

722. Those who can agreeably set forth their acquirements before the learned will be regarded as the most learned among the learned.

**ந. பகையகத்துச் சாவா ஜாளிய ராயி**  
ரவையகத் தஞ்சா தவர்.

(பரி-ஞா.) எ.து, —பகையிடை யஞ்சாது புக்குச் சாவவல்லார் உலகத் துப்பலர். அவையிடை யஞ்சாது புக்குச் சொல்லவல்லார் சிலர், எ-று.

அஞ்சாமை சாவாரொன்பதனேநெங் கூட்டி, அதனாற் சொல்லவல்லாரொன் பது வருவித் துகைக்கப்பட்டது. இவை மூன்றுபாட்டானும் அவையஞ்சாரது சிறப்புக் கூறப்பட்டது.

(தெ-ப-ஞா.)—பகை அகத்து - பகையினிடத்து, சாவார் - (அஞ்சாதுபோய்) இறக்கவல்லவர், எளியர் - (உலகத்து) பலர், அவைஅகத்து - சபையினிடத்து, அஞ்சாதவர் - அஞ்சாமல் (போய்சொல்ல) வல்லவர், அரியர் - சிலர்.

723. Many indeed may (fearlessly) die in the presence of (their) foes; (but) few are those who are fearless in the assembly (of the learned).

**ஈ. கற்றார்முற் கற்ற செலச் சொல்லித் தாங்கற்ற  
மிக்காருண் மிக்க கொள்ள.**

(பரி - ஞா.) எ-து, —பலதூல்களையுங் கற்றுரவைக்கட் டாங்கற்றவற்றை அவர் மனங்கொள்ளு மாற்றுத் சொல்லி அவற்றின் மிக்கபொருள்களை அம்மி கக் கற்றுரிடத் தறிந்துகொள்க, எ-று.

எல்லாம் ஒருவர்க்குக் கற்றல் கூடாமையின் வேறுவேறுய கல்வியிடை யார் பலிருந்த அவைக்கட் டாங்கற்றவற்றை அவர்க்கேந்பக் சொல்லுக, சொல்லவே, அவரும் அவையெல்லாஞ் சொல்லுவராகலான், ஏனைக்கற்கப் பெற தன கேட்டறியலா மென்பதாயிற்று. இதனால் அதன தொருசார்பயன் கூறப்பட்டது.

(தெ - ப - ஞா.)—கற்றார்முன் - (பலதூல்களையும்) கற்றேர் சபையினிடத்து, கற்ற - (தாம்) கற்றவைகளை, செல - (அவர்) மனங்கொள்ளும்படி, சொல்லி - சொல்லிக்காட்டி, தாம் கற்ற - தாங்கற்றவைகளினும், மிக்க - அதிகமானபொருள்களை, மிக்காருள் - அதிகமாகக் கற்றவரிடத்து, கொள்ள - அறிந்துகொள்ளக்கடவர்.

724. (Ministers) should agreeably set forth their acquirements before the learned and acquire more (knowledge) from their superiors in (learning).

ஞ. ஆற்றி னளவறிந்து கற்க வவையஞ்சா மாற்றங் கொடுத்தற் பொருட்டு.

(பரி-ா.) எ-து,—சொல்லிலக்கண செறியானே அளவைநூலை அமை சீர் உட்பட்டுக் கந்த, வேற்றுவேந்த ரவையிடை யஞ்சாது அவர் சொல்லிய சொற்கு உத்தரஞ் சொல்லுதற்பொருட்டு, எ-று.

அளவைநூல் சொன்னால் கற்றே கற்கவேண்டுதலின், அதற் கஃதாறெ னப் பட்டது. அளக்குங் கருவியை அளவென்றார், ஆகுபெயரான். அவர்சொ ஸ்லீ வெல்வதொருசொற் சொல்லாவது நியாயத்து வாத செற்ப விதன் டைகளும் சல சாதிகளும் முதலிய கற்றார்க்கே யாகவிள், அவற்றைப் பிழை யாமற் கற்கவேண்பதாம். இதனால் அதன்காரணங் கூறப்பட்டது.

(தெ-ப-ா.)—அவை - (வேற்றுவேந்தர்) சபையில், அஞ்சா - அஞ்சாமல், மாற்றம் - எதிர்மொழியை, கொடுத்தற்பொருட்டு - சொல்லும்பொருட்டு, ஆற்றின் - (சொல்லிலக்கண) வழி யால், அளவு - அளவைநூலை, அறிந்து - தெரிந்து, கற்க - (மாந்திரிகள்) கற்கக்கடவர்.

725. In order to reply fearlessly before a foreign court, (ministers) should learn logic according to the rules (of grammar.)

கூ. வாளொடென் வன்கண்ண ரல்லார்க்கு நூலொடென் னுண்ணவை யஞ்சு பவர்க்கு.

(பரி-ா.) எ-து,—வன்கண்மை யுடையரல்லாதார்க்கு வாளோ டென்ன வியை புண்டு, அதுபோல நுண்ணியார தவையை யஞ்சுவார்க்கு நூலோ டென்ன வியை புண்டு, எ-று.

இருந்தாரது நுண்மை அவைமே லேற்றப்பட்டது. நூற்குரியரல்ல கொன் பதாம்.

(தெ-ப-ா.)—வன்கண்ணர் அல்லார்க்கு - சௌரியமுடையவ ரல்லாதவர்க்கு, வாளோடு - வாஞ்சுடனே, என் - யாது (சம்பந்தமுண்டு), (அதுபோல) நுண் அவை - புத்திநுட்பமுடைய வரது சபையை, அஞ்சுபவர்க்கு - பயப்படுவர்க்கு, நூலொடு-கல்வியுடனே, என் - என்ன (சம்பந்தமுண்டு).

726. What have they to do with a sword who are not valiant, or they with learning who are afraid of an intelligent assembly?

எ. பகையகத்துப் பேடிகை யொள்வா எவையகத் தஞ்சுமவன் கற்ற நூல்.

(பரி-ா.) எ-து,—எறியப்படும் பகைகடுவன் அதனையஞ்சும் பேடி பிடித்த கூர்வாளையொக்கும், சொல்லப்படும் அவைநுவென் அதனை யஞ்சுமவன் - கற்றநூல், எ-று.

பேடி பெண்ணியல்புமிக்கு ஆணியல்பு முடையவள். களமும் வாய்த்துத் தானும் நன்றாயிருந்ததே யாயினும் பிடித்தவள் குற்றத்தால் வாள் சிறப்பின்று யினுற்போல, அவையும் வாய்த்துத் தானும் நன்றாயிருந்ததே யாயினுங் கற்ற வன்குற்றத்தால் நூல் சிறப்பின்றுயிற்று.

(தெ - ப - கா.)—அவை அகத்து - (சொல்லப்படும்) சபை நடுவில், அஞ்சமவன் - (அதனை) அஞ்சமவன், கற்றநூல் - கற்றறநிந்தநூல், பகை அகத்து - (எறியப்படும்) பகைநடுவில், பேடி - (அதனை அஞ்சம்) பேடி, கை - கையிற்பிடித்த, ஒன்வாள் - கூர்வாளை (ஒக்கும்.)

727. The learning of him who is dissident before an assembly is like the shining sword of an hermaphrodite in the presence of his foes.

அ. பல்லவை கற்றும் பயமிலரே நல்லவையு  
ணன்கு செலச்சொல்லா தார்.

(பரி - கா.) எ - து,—நல்லாரிருந்த வவைக்கண் நல்ல சொற்பொருள்களைத் தம்மச்சத்தான் அவர்க்கேற்கச் சொல்லமாட்டாதார் பலதூல்களைக் கற்றுராயினும் உலகிற்குப் பயன்படுத்திவிலர், எ-று.

அறிவார்முற் சொல்லாமையிற் கல்வியினுண்மை யறிவாரில்லை யென்பதாம். இனிப் பயமிலொன்பதற்குக் கல்விப்பயனுடைய ரல்லொன் றுரைப்பாருமூளர்.

(தெ - ப - கா.)—நல் அவையுள் - நல்லவரிருந்த சபையுள், நன்கு - நல்லசொற்பொருள்களை, செல-(அவர்க்கு) ஏற்க, சொல்லாதார் - (அச்சத்தால்) சொல்லமாட்டாதவர், பல்லவை கற்றும் - பலதூல்களைக் கற்றுராயினும், பயம் இலரே - (உலகத்துக்கு) பிரயோசனப்படுத்திவிலர்.

728. Those who cannot agreeably speak good things before a good assembly are indeed unprofitable persons in spite of all their various acquirements.

கூ. கல்லா தவரிற் கடையென்ப கற்றறிந்து  
நல்லா ரவையஞ்ச வார்.

(பரி - கா.) எ-து,—நூல்களைக் கற்றுவைத்தும் அவற்றுற் பயனறிந்து வைத்தும் நல்லாரிருந்த அவையினையஞ்சி ஆண்டுச் சொல்லாதானா உலகத்தார் கல்லாதவரினுங் கடையொன்று சொல்லுவர், எ-று.

அக்கல்வியறிவுகளாற் பயன் ஒழுமெய்தாது பிறாயெய்துவிப்பதஞ்செய்யாது கல்வித்துன்பமே யெய்திசிற்றவின், கல்லாதவரிற் கடையென உலகம் பழிக்கு மென்பதாம்.

(தெ - ப - கா.)—கற்று - (நூல்களை) கற்று, அறிந்தும் - (அவைகளாலேயைனை) அறிந்திருந்தும், நல்லார்-நல்லவரிருந்த, அவை - சபையை, அஞ்சவார் - அஞ்சி (அவ்விடத்தில்) சொல்

வாதவரை, கல்லாதவரின் - மூடரினும், கடை - கடையர், என்ப - என்று (உலகத்தோர்) சொல்லுவார்.

729. They who, though they have learned and understood, are yet afraid of the assembly of the good, are said to be inferior (even) to the illiterate.

**க. உள்ளெனினு மில்லாரோ டெப்பர் களன்ஞ்சிக் கற்ற செலச்சொல்லா தார்.**

(பரி - ஸா.) எ-து,—அவைக்களத்தை யஞ்சித் தாங்கற்றவற்றை அதற்கேற்கச் சொல்லமாட்டாதார் உயிர் வாழ்கின்றாயினும், உலகத்தாரா லெண்ணப்படாமையின் இறந்தாரோ டெப்பர், எ-று.

என்னுக் களனென்றது ஆண்டிருந்தானா. இவையைந்துபாட்டானும் அவையஞ்சுவார திழிபு கூறப்பட்டது.

(தெ-ப-ஸா.)—களன் - சபையை, அஞ்சி-பயந்து, கற்ற - (தாம்) கற்றவைகளை, செல - (அதற்கு) ஏற்க, சொல்லாதார் - சொல்லமாட்டாதவர், உளர் எனினும் - உயிரோ டிருந்தாராயினும், இல்லாரோடு ஒப்பர் - (உலகத்தோரால் எண்ணப்படாமையால்) இறந்தவரோ டெப்பாவார்.

730. Those who through fear of the assembly are unable to set forth their learning in an interesting manner, though alive, are yet like the dead.

**எசு - ம். அதி. நாடு.**

இனி அவ்வரசனாலும் அமைச்சனாலும் கொண்டுயெக்கப்படுவதாய் ஏனை அரண் முதலிய அங்கங்கட்கு இன்றியமையாச் சிறப்பிற்குருய நாடு ஓரதிகாரத் தாற் கூறுகின்றார்.

**க. தள்ளா விளையுனுந் தக்காருந் தாழ்விலாச் செல்வருந் சேர்வது நாடு.**

(பரி - ஸா.) எ - து,—குன்றுத விளையுளைச் செய்வோரும் அறவோரும் கேட்டிலாத செல்வமுடையோரும் ஒருங்கு வாழ்வதே நாடாவது. எ-று.

மற்றை யுயர்த்தினைப் பொருள்களோடு சேர்த்திரூழிலோடும் இயையாமையின், விளையுள்ளபது உழவர்மேனின்றது. குன்றுமை - எல்லாவனை களும் நிறைய வளவாதல். இதனால் வாழ்வார்க்கு வறுமையின்மை பெறப்பட்டது. அறவோர் - துறங்கோர் அந்தனர் முதலாயினார். “நற்றவஞ்செய்வார்க்கிடங் தவஞ்செய்வார்க்கு மஃதிடம்” என்றார் பிறரும். இதனால் அழிவின்மை பெறப்பட்டது. கேட்டிலாமை - வழங்கத்தொலையாமை; செல்வர் கலத்தினும் காலினும் அரும்பொருட்கும் வணிகர். இதனால் அரசனுக்கும் வாழ்வார்க்கும் பொருள்வாய்த்தல் பெறப்பட்டது.

(தெ-ப-னா.)—நாடு - நாடாவது, தள்ளா வினையுணும் - குன் றுத வினைவுசெய்வோரும், தக்காரும் - அறவோரும், தாழ்விலா ச் செல்வரும் - கேடில்லாத செல்வமுடையோரும், சேர்வது - கூடி வாழ்வதே.

731. A kingdom is that in which (those who carry on) a complete cultivation, virtuous persons, and merchants with inexhaustible wealth, dwell together.

உ. பெரும்பொருளாற் பெட்டக்க தாகி யருங்கேட்டா லாற்ற வினைவது நாடு.

(பரி - னா.) எ-து,—அளவிறந்த பொருளுடைமையாற் பிறதேயத்தாரா ஆம் விரும்பத்தக்கதாய் கேடின்மையோடு கூடி மிகவினைவதே நாடாவது, எ-று.

அளவிறப்புப் பொருள்களது பன்மைமேலும் தனித்தனி அவற்றின் மிகுதி மேலும் சின்றது. கேடாவது - மிக்கபெயல், பெயலின்மை, எலி, விட்டில், கிளி, அரசன்மை யென்றிவற்றின் வருவது. “மிக்கபெய லோடுபெய வின் மையெலி விட்டில்கிளி யக்கனை சன்மையோ டாறு.” இவற்றை வடநூலார் ஈடுகளென்ப. இவற்றுன் முன்னையவற்றதின்மை அரசனரத்தானும், பின் ணையதின்மை அவன்மறத்தானும், வரும். இவ்வின்மைகளான் மிகவினைவதா யிற்று.

(தெ - ப - னா.)—நாடு - நாடாவது, பெரும் பொருளால் - அளவற்ற பொருளுடைமையால், பெட்டக்கது ஆகி - (பிறதேச த்தாராலும்) விரும்பத்தக்கதாகி, அருங்கேட்டால் - அழிவில்லா மையோடு கூடி, ஆற்ற வினைவது - மிகவினைவதே.

732. A kingdom is that which is desired for its immense wealth, and which grows greatly in prosperity, being free from destructive causes.

ஈ. பொறையொருங்கு மேல்வருங்காற் றுங்கி யிறைவற் கிறையொருங்கு நேர்வது நாடு.

(பரி - னா.) எ-து,—பிறநாடுகள் பொறுத்த பாரமெல்லாம் ஒருங்கே தன்கண்வருங்கால் அவற்றைத் தாங்கி அதன்மேற் றன்றரசனுங்கு இறைப் பொருண் முழுதையும் உடம்பட்டுக் கொடுப்பதே நாடாவது, எ-று.

பாரங்கள் - மக்கட்டொகுதியும் ஆனென்றுமை முதலிய விலங்குத் தொகுதி யும். தாங்குதல் - அவை தத்தங்தேயத்துப் பகை வந்திறுத்ததாக, அரசுகோல் கோடியதாக, உணவின்மையானுகத் தன்கண் வந்தால் அவ்வத் தேயங்களைப் போல இனிதிருப்பச் செய்தல். அச்செயலால் இறையைக் குறைபடுத்தாது தானே கொடுப்பதென்பார், இறையொருங்கு நேர்வதென்றார்.

(தெ-ப-னா.)—நாடு - நாடாவது, பொறை - (பிறநாடுகள் சுமங்த) பாரமெல்லாம், ஒருங்கு - ஒருங்குசேர, மேல்வருங்கால் - (தன்) மேல்வரும்போது, தாங்கி - (அவைகளை) தாங்கி,

இறைவற்கு - (அதன்மேலும் தன்) அரசனுக்கு, இறை ஒருங்கு-இறைப்பொருண் முழுவதையும், கேர்வது - உடன்பட்டுக் கொடுப்பதே.

**733.** A kingdom is that which can bear any burden that may be pressed on it (from adjoining kingdoms) and (yet) pay the full tribute to its sovereign.

ச. உறுபசியு மோவாப் பினியுஞ் செறுபகையுஞ்  
சேரா தியல்வது நாடு.

(பரி - ளா.) எ-து,-மிக்க பசியும் நீங்காத ணோயும் புறத்துளின்று வந்தழிவசெய்யும் பகையுமின்றி இனிது ஸடப்பதே நாடாவது, எ-று.

உறுபசி உழவருடைமையானும் ஆற்றவிளைதலானும் சேராதாயிற்று. ஓவாப்பினி தீக்காற்று மிக்குளிர் வெப்பங்களும் நுகரப்படுமெஷ்றது திமையுமின்மையிற் சேராதாயிற்று. செறுபகை அரசனுற்றலும் நிலைப்படையும் அடவியும் அரணு முடைமையிற் சேராதாயிற்று.

(தெ-ப-ளா.)—நாடு - நாடாவது, உறுபசியும் - அதிகபசியும், ஓவாப் பினியும் - நீங்காத ணோயும், செறுபகையும் - (புறத்திலிருந்துவந்த) அழிவசெய்யும் பகையும், சேராது - அடையப்பெறுமல், இயல்வது - இனிதுநடப்பதே.

**734.** A kingdom is that which continues to be free from excessive starvation, irremediable epidemics, and destructive foes.

கி. பல்குழுவும் பாழ்செய்யு முட்பகையும் வேங்தலைக்குங்  
கொல்குறும்பு மில்லது நாடு.

(பரி-ளா.) எ-து,சங்கேதவயத்தான் மாறுபட்டுக் கூடும் பலகூட்டமும், உடனுறையானின்றே பாழாகச் செய்யு முட்பகையும், அளவுவந்தால் வேங்தலையிலைக்குங் கொல்விளைக் குறும்பரும் இல்லாததே நாடாவது, எ-று.

சங்கேதம்-சாதிபற்றியும் கடவுள்பற்றியும் பலர்க்குளதா மொருமை. உட்பகை - ஆறலைப்பார் கள்வர் குறளைக்குறவார் முதலிய மக்களும், பன்றி, புலி, கரடி முதலிய விலங்குகளும். உட்பகை குறும்பென்பன் ஆகுபெயர். இம்மூன்றும் அரசனுலும் வாழ்வாராலுங் கடியப்பட்டு நடப்பதே நாடென்பதாம்.

(தெ-ப-ளா.)—நாடு - நாடாவது, பல் குழுவும் - (சங்கேத வசத்தால் மாறுபட்டுக்கூடும்) பலகூட்டமும், பாழ் செய்யும் - (உடனிருந்துகொண்டே) பாழாகச் செய்யும், உட்பகையும்-(கள்ளர்முதலிய) உட்பகையும், வேங்தலைக்கும்-(சமயம்வந்தால்) அரசனை அலைக்கின்ற, கொல் குறும்பும் - கொலைத்தொழிற் குறும்பரும், இல்லது - இல்லாததே.

**735.** A kingdom is that which is without various (irregular) associations, destructive internal enemies, and murderous savages who (sometimes) harrass the sovereign.

கூ. கேடறியாக் கெட்ட விடத்தும் வளங்குன்று  
நாடென்ப நாட்டிற் ரலை.

(பரி - னா.) எ-து, —பகைவராற் கெடுத வறியாததாய் அரிதிற்கெட்டதா  
வினும் அப்பொழுதுங் தன்வளங்குன்றுத் நாட்டினே எல்லாநாட்டினுங் தலையெ  
ன்று சொல்லுவர் நூலோர், எ-து.

அறியாத குன்றுத் வென்னும் பெய்தொச்சங்களி விறுதிகிலைகள் விகாரத்  
தாற் றூக்கன். கேடறியாமை - அரசனுற்றலானுங் கடவுட்பூசை யறங்களை  
ன்றிவற்றது செயலானும் வரும். வளம் - ஆகரங்களிற் படுவனவும் வயலினுங்  
தன்டலையினும் விளைவனவுமாம். குன்றுமை - அவை செய்யவேண்டாமல் இய  
ல்பாகவே யுளவாயும் முன்னிட்டப்பட்டுஞ் குறைவறுதல். இவையாறுபாட்  
பானும் நாட்ட திலக்கணங்குறப்பட்டது.

(தெ-ப-னா.)—கேடு அறியா - (பகைவராலே) கெடுதலறி  
யாததும், கெட்டவிடத்தும்- (அரிதில்) கெட்டவிடத்தும், வளம்  
குன்று - (அப்பொழுதும்) வளங்குறையாததும் ஆன, நாடு -  
நாட்டை, நாட்டின் - (எல்லா) நாடுகளிலும், தலை - முதன்மைய  
தாகும், என்ப - என்று (நூலோர்) சொல்லுவர்.

736. The learned say that the best kingdom is that which knows no evil (from its foes), and, if injured (at all), suffers no diminution in its fruitfulness.

எ. இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்  
வல்லரனு நாட்டிற் குறுப்பு.

(பரி - னா.) எ-து, —கீழ்நீர் மேன்தொனப்பட்ட தன்கணீரும் வாய்ப்பு  
டைத்தாய மலையும் அதனினின்றும் வருவதாய நீரும் அழியாத நகரியும் நாடு  
இற் கவயவமாம், எ-து.

என்டெப் புனலென்றது தரவு கேணிகளும் ஏரிகளும் ஆறுகளுமாகிய  
ஆதாரங்களை, அவயவமாதற்குரியன அவையே யாகவின். அவற்றுள் வானம்  
வறப்பினும் வளனுடைமை பெறப்பட்டது. இடையதன்றி யொருபுடையதாக  
லும் தன்வளங்தருதலும் மாரிக்கணுண்டார் கோடைக்கணுமிழ்தலு முடை  
மைபற்றி வாய்ந்த மலையென்றார். அரண்-ஆகுபெயர். இதனுள் அதனவயவங்  
சூறப்பட்டது.

(தெ-ப-னா.)—இருபுனலும் - (தன்னிடத்துக் கீழ்நீர் மேல்  
நீர் எனப்படும்) இருவகை நீரும், வாய்ந்த மலையும் - வாய்ப்புடை  
த்தாகிய மலையும், வரு புனலும் - (அதிலிருந்து) வருவதாகிய  
நீரும், வல் அரணும் - அழியாத நகரியும், நாட்டிற்கு - நாட்டி  
ங்கு, உறுப்பு - அவயவமாம்.

737. The constituents of a kingdom are the two waters (from above  
and below), well situated hills and an indestructible fort.

அ. பினியின்மை செல்வம் விளையின்ப மேம  
மணியென்ப நாட்டிற்கில் வைக்கு.

(பரி - கா.) எ-து, — நோயின்மையுஞ் செல்வம் விளைதல் இன்பம் காவ லென்றிவை யுடைமையுமாகிய இவ்வைங்தினையும் நாட்டிற் கழகன்று சொல்லு வர் நூலோர், எ-று.

பினியின்மை-நிலகலத்தான் வருவது. செல்வம்-மேற்சொல்லியன. இன் பம்-விழவும் வேள்வியுஞ் சான்றேரு முடைமையானும், நுகர்வன வுடைமையா னும், நிலீர்களது நன்மையானும், வாழ்வார்க்கு உண்ணிகழுவது. காவலை னவே அரசன்காவலும் வாழ்வோர் காவலும் அரங்காவலு மடங்கின. பிறதே யங்களி ஹுள்ளாரும் விழைக்கு பின் அவையுள்ளாமைக் கேதுவாய அதனழுகு இதனுற் கூறப்பட்டது.

(தெ - ப - கா.)—பினி இன்மை - நோயில்லாமையும், செல்வம் - செல்வமும், விளைவு - பயிர் விளைவும், இன்பம் - சுகமும், ஏமம் - காவலும், இவ்வைங்கு - ஆகிய இவ்வைங்தினையும், நாட்டிற்கு - தேசத்திற்கு, அணி - அழகாகும், என்ப - என்று (நூலோர்) சொல்லுவர்.

738. Freedom from epidemics, wealth, produce, happiness, and protection (to subjects); these five, the learned say, are the ornaments of a kingdom.

கீ. நாடென்ப நாடா வளத்தன நாடல்ல  
நாட வளந்தரு நாடு.

(பரி-கா.) எ-து, — தங்கண்வாழ்வார் தேடி வருந்தாமல் அவர்பாற் று னேயடையுஞ் செல்வத்தை யுடையவற்றை நூலோர் நாடென்று சொல்லுவர்; ஆதலாற் றேடிவருந்தச் செல்வமடைவிக்கும் நாடுகள் நாடாகா, எ-று.

நாடுதல் இருவழியும் வருத்தத்தின்மே னின்றது. “பொருள்செய்வார்க்கு மஃகிடம்” என்றார் பிறகும். நூலோர்விதிபற்றி எதிர்மறை முகத்தாற் குற்றங் கூறியவாறு. இவ்வாறன்றி என்பவென்பதைனைப் பின்னுங்கூட்டி இரு பொருள் பட வரைப்பின், அனுவாதமாம்.

(தெ - ப - கா.)—நாடா - (தம்மிடத்து வாழ்வோர்) தேடி வருந்தாமல், வளத்தன - (அவரிடத்துத் தானே அடையும்) செல்வத்தை யுடையவைகளை, நாடு-நாடுகள், என்ப-என்று (நூலோர்) சொல்லுவர், (ஆதலால்), நாட - தேடிவருந்த, வளந்தரும் - செல்வத்தை அடைவிப்பவையாகிய, நாடு - நாடுகள், நாடுஅல்ல - நாடுகளாகாவாம்.

739. The learned say that those are kingdoms whose wealth is not laboured for, and those not, whose wealth is only obtained through labour.

கா. ஆங்கமை வெய்தியக் கண்ணும் பயமின்றே  
வேந்தமை வில்லாத நாடு.

(பி-ஈ.) எ-து,—வேந்தனேடு மேவுதலில்லாத நாடு மேற்சொல்லிய குணங்க ளோல்லாவற்றுனும் நிறைங்கிருந்ததாயினும் அவற்றுத் பயனுடைத் தன்று, எ-று.

வேந்தமைவெனவே, குடிகள் அவன்மாட்டன்புடையராதலும் அவன்றுன் இவர்மாட்டருளுடையனுதலும் அடங்கின. அவையில்லவுமி வாழ்வோரின்மையின் அவற்றுத் பயனின்றுயிற்று. இவை யிரண்டுபாட்டானும் அதன்குற்றங்கூறப்பட்டது.

(தெ-ப-ஈ.)—வேந்து - அரசனேடு, அமைவு இல்லாத - பொருந்துதலில்லாத, நாடு - தேசம், ஆங்கு - மேற்சொல்லிய குணங்களாலெல்லாம், அமைவு எய்தியக்கண்ணும் - நிறைந்துள்ளதாயினும், பயம் இன்றே-(அவைகளால்) பயனுடைத்தன்று.

740. Although in possession of all the above mentioned excellencies, these are indeed of no use to a country, in the absence of harmony between the sovereign and the subjects.

### எடு-ம. அதி—அரண்.

இனி அங்காட்டிற் குறுப்பாயடங்குமாயினும் பகைவராற் கீருலைவுங்குழி அது தனக்கும் அரசன்றனக்கும் ஏமமாதற் சிறப்புப்பற்றிப் பிறதோரங்கமாக வோதப்பட்ட அரண் இவ்வதிகாரத்தாற் கூறுகின்றார்.

க. ஆற்று பவர்க்கு மரண்பொருளாஞ்சித்தற்  
போற்று பவர்க்கும் பொருள்.

(பி-ஈ.) எ-து,—மூவகையாற்றலு முடையராய்ப் பிறர்மேற் செல்வார்க்கும் அரண் சிறந்தது. அவையின்றித் தம்மேல் வருவார்க்கஞ்சித் தன்னையே யடைவார்க்கும் அரண் சிறந்தது. எ-று.

பிறர்மேற் செல்லுங்கால் உரிமை பொருள் முதலியவற்றைப் பிறபெறுவது வன் வெளவாமல் வைத்துச் செல்லவேண்டு மாகலானும், அப்பெருமை தொலைக் கிறுதிவெங்குழிக் கடன்டு ஒடுடைகலத்தார் போன்று ஏமங்கானு திறுவராகலானும், ஆற்றுபவர்க்கும் போற்றுபவர்க்கும் அரண் பொருளாயிற்று. அரணில்லவுமி அழியும்பாலராகவின், அவ்வா முந்தூரினார். இதனால் அரணினது சிறப்புக் கூறப்பட்டது.

(தெ-ப-ஈ.)—அரண் - கோட்டையானது, ஆற்றுபவர்க்கும் - (மூவகை வலிமையு முடையவராய்) பிறர்மேற் செல்லவோர்க்கும், பொருள் - சிறந்ததாகும்; அஞ்சி - (அவையல்லாமல் தம்மேல் வருவோர்க்கு) அஞ்சி, தற்போற்றுபவர்க்கும் - தன்னையே அடைவோர்க்கும், பொருள் - சிறந்ததாகும்.

741. A fort is an object of importance to those who march (against their foes) as well as to those who through fear (of pursuers) would seek it for shelter.

உ. மணிச்சீரு மன்னு மலையு மணிநிழுற்  
காடு முடைய தரன்.

(பி - கா.) எ-து,- மணிபோலு நிறத்தினையுடைய நீரும் வெள்ளிடை  
விலமும் மலையுக் குளிர்ந்த நிழலையுடைய காடுமுடையதே அரனுவது, எ-று.

எஞ்சான்றும் வற்றுத நீலான்பார் மணிச்சொன்றும், நீருநிழலுமில்லா  
மருவிலமென்பார் மன்னென்றும், செறிந்த காடென்பார் அணிநிழுற்காடென்  
றுங் கூறினார். மதிற்புறத்து மருவிலம் பக்கவர் அரண்பற்றுமைப் பொருட்டு.  
நீரன், நிலவரன், மலைபரன் காட்டரணை இயற்கையுஞ் செயற்கையு  
மாய இங்கான்கரனுஞ் சூழப்படுவது அரணைன்பதாம்.

(தெ-ப-கா.) — அரன் - கோட்டையாவது, மணிநீரும் -  
மணிபோல் நிறத்தையுடைய நீரும், மன்னும் - வெளிநிலமும்  
மலையும், அணிநிழுல் காடும் - குளிர்ந்த நிழலையுடைய காடும்,  
உடையது - உடையதே.

742. A fort is that which has ever-lasting water, plains, mountains  
and cool shady forests.

ஈ. உயர்வகலங் திண்மை யருமையிங் நான்கி  
னமைவர ணைன்றுஈாக்கு நால்.

(பி-கா.) எ-து,- உயர்ச்சியும் அகலமும் திண்மையும் அருமையுமென்  
று சொல்லப்பட்ட இங்கான்கின் மிகுதியையுடைய மதிலை அரணைன்றுசொல்  
லுவர் நாலோர், எ-று.

அமைவு நூல் என்பன ஆகுபெயர். உயர்வு - ஏணியெய்தாதது. அகலம்-  
பற்தோர்க்கு அகலமாகா அடியகலமும், அகத்தோர்க்கு ஸின்று விளைசெய்  
யலாக் தலையகலமும். திண்மை-கல்லிட்டிகைகளாற் செய்தலிற் குத்தப்படாமை.  
அருமை - பொறிகளான் அனுகங்கருமை. பொறிகளாவன - “வளைவிற் பொறியு  
மயிற் செறிநிலையுங்-கருவிர லாகமுங் கல்லுமிழ் கவனும்—பரிவுறு வெங்கெ  
யும் பாகடு குழிசியுங்-காய்பொன் னுலையுங் கல்லிடு கூடையுங்—தூண்டிலுங்  
துடக்கு மாண்டலை யடுப்புங்—கவையுங் கழுவும் புதையும் புழையு—மைய  
வித் துலாமுங் கைபெய சூசியுஞ்—சென்றெறி சிரலும் பன்றியும் டணையு—  
மெழுவுங் சீப்பு முழுவிற்க் கணையமுங்—கோலுங் குந்தமும் வேலுங் குல  
மும்” என்றிவை முதலாயின.

(தெ - ப - கா.)— உயர்வு - உயர்ச்சியும், அகலம் - அகல  
மும், திண்மை - வலிமையும், அருமை - அருமையும் (என்னப்  
பட்ட), இங்கான்கின் - இவை நான்கினுடைய, அமைவு - மிகுதி  
யையுடைய மதிலை, அரணைன்று - கோட்டையென்று, நால் -  
நாலோர், உரைக்கும் - சொல்லுவர்.

743. The learned say that a fortress is an enclosure having these  
four (qualities) viz. height, breadth, strength and inaccessibility .

ச. சிறுகாப்பிற் பேரிடத்த தாகி யுறுபகை  
பூக்க மழிப்ப தரன்.

(பரி - னா.) எ-து,—காக்கவேண்டு மிடஞ்சிறிதாய் அகன்ற விடத்தை யுடைத்தாய்த் தன்னைவாங்கு முற்றிய பகைவரது மனவெழுச்சியைக் கெடுப்பதே அரணுவது, எ-று.

வாயிலும் வழியும் ஒழிந்த விடங்கள் மலை, காடு, நீர்நிலையென் றிவழ்துள் ஏற்பளவுடைத்தாதல் பற்றிச் சிறுகாப்பினென்றும், அகத்தோர் ஈவிவின்றி யிருத்தல் பற்றிப் பேரிடத்தாகியென்றும், தம்வளி நோக்கி இதுபொழுதேயேயுத்து மென்று வரும்பகைவர் வந்துகண்டால் அவ்வூக்க மொழிதல்பற்றி ஊக்கமாறிப்ப தென்றும் கூறினார்.

(தெ-ப-னா.)—அரண் - கோட்டையாவது, சிறுகாப்பின்காக்கவேண்டுமிடஞ்சிறிதாய், பேரிடத்தது ஆகி-பரங்த இடத்தை உடையதாய், உறுபகை - (தன்னை) சூழ்ந்த பகைவரது, ஊக்கம் - மனவெழுச்சியை, அழிப்பது - கெடுப்பதே.

744. A fort is that which has an extensive space within, but only small places to be guarded, and such as can destroy the courage of besieging foes.

கூ. கொள்கரிதாய்க் கொண்டகூழ்த் தாகி யகத்தார் நிலைக்கெளிதா நீர தரண்.

(பரி - னா.) எ-து,—புறத்தாராற் கோடற்கரிதாய் உட்கொண்ட பலவகை யுணவிற்றும் அகத்தாரது போர்நிலைக்கெளிதாய் நீர்மையை யுடையதே அரணுவது, எ-று.

கோடற்கருமை - இனை கிடங்குகளானும் பொறிகளானும் இடங்கொள்ளுதற் கருமை. உணவு தலைமைபற்றிக் கூறினமையின், மற்றுள்ள நுகரப்படுவளவு மட்டுக்கிண. நிலைக்கெளிதா நீர்மையாவது அகத்தார் விட்ட ஆயுதமுதலிய புறத்தார்மே லெளிதிற்சேறலும், அவர்விட்டன அகத்தார்மேற் செல்லாமையும், பதணப்பறப்பும் முதலாயின.

(தெ - ப - னா.)—அரண் - கோட்டையாவது, கொள்கு அரிது ஆய் - (புறத்தோராலே) கொள்ளுதற் கரிதாய், கொண்ட - உட்கொண்ட, கூழ்த்து ஆகி - (பலவகை) உணவை உடையதாகி, அகத்தார் - உள்ளிடத்தோரது, நிலைக்கு - (போர்) நிலைக்கு, எளிது ஆம் - எளியதாகிய, நீரது - குணத்தையு முடையதே.

745. A fort is that which cannot be captured, which abounds in suitable provisions, and affords a position of easy defence to its inmates.

கூ. எல்லாப் பொருளை முடைத்தா யிடத்துதவ நல்லா ஞுடைய தரண்.

(பரி - னா.) எ-து,—அகத்தோர்க்கு வேண்டும் பொருள்கள் எல்லாவற்றையும் உள்ளேயுடைத்தாய்ப் புறத்தோரால் அழிவெய்து மெல்லைக்கண் அஃப் தெய்தாவகை யுதவிக் காக்கும் ஈல்லவீராயு முடையதே அரணுவது, எ-று.

அரசன்மாட் டன்பும் மானமும் மற்றும் சோர்வின்மையும் முதலிய எற்கு ணங்க ஞடைமைபற்றி நல்லாளேன்றார்.

(தெ - ப - ளா.) — அரண் - கோட்டையாவது, எல்லாப் பொருளும் - (உள்ளிடத்தோர் வேண்டும்) பொருள்கள் யாவையும், உடைத்தாய் - உடையதாகி, இடத்து - (புறத்தோரால்) அழிவடையுமளவில், உதவும் - (அது வராதபடி) உதவிக்காக்கவல்ல, நல்ல ஆள் - நல் ஹீராயும், உடையது-உடையதே.

746. A fort is that which has all (needful) things, and excellent heroes that can help it against destruction (by foes.)

எ. முற்றிய முற்று தெறிந்து மறைப்படுத்தும் பற்றற் கரிய தரண்.

(பரி - ளா.) எ-து,—புகலொடு போக்கொழியும்வகை நெருங்கிச் சூழ்ந்தும் அங்கனஞ் சூழாது நெகிழ்ந்தவிடஞேக்கி ஒருமுகமாகப் பொருதும் அகத்தோரை அவர் தெளித்தோராவிட்டுக் கீழறுத்துத் திறப்பித்தும் புறத்தோராற் கொள்ளுத்தற்கரியதே அரணுவது, எ-று.

இம்மூன்றுபாயத்துள்ளும் முதலது எல்லாப் பொருளுடைமையானும், ஏனைய நல்லானுடைமையானும், வாயாவாயின.

(தெ - ப - ளா.)—அரண் - கோட்டையாவது, முற்றியும் - (வரவுபோக்கு கொழியும் வகை) நெருங்கிச்சூழ்ந்தும், முற்றுது-அப்படிச்சூழாமல், ஏறிந்தும் - (நெகிழ்ந்தவிடஞோக்கி) ஒருமுகமாகப் போர்செய்தும், அறைப்படுத்தும் - (உள்ளிடத்தோரை அவருக்கு நம்பிக்கையானவரை விட்டு) கீழறுத்துத் திறப்பித்தும், பற்றற்கு அரியது - (புறத்தோராலே) பிடித்துக் கொள்ளுதற்கரியதே.

747. A fort is that which cannot be captured by blockading, assaulting, or undermining it.

ஆ. முற்றுற்றி முற்றி யவகாயும் பற்றுற்றிப் பற்றியார்வெல்வ தரண்.

(பரி - ளா.) எ - து,—தாணைப்பெருமையாற் சூழ்தல்வல்லராய் வந்து குழந்த புறத்தோராயும் தண்ணைப்பற்றிய வகத்தோர் தாம் பற்றியவிடம் விடாதே நின்று பொருது வெல்வதே அரணுவது, எ-று.

உம்மை சிறப்பும்மை. பற்றின்கண்ணே யாற்றியெனவிரியும். பற்று ஆகுபெயர். வெல்வதென உடையார்தொழில் அரண்மே னின்றது. பெரும்படையாணைச் சிறுபடையான் பொறுத்து விற்குங் துணையேயன்றி வெல்லுமியல்பினதென்பதாம். இதற்குப் பிறிதுளாப்பாருமூளர். இவை யேறுபாட்டானும் அதனதிலக்கணங் கூறப்பட்டது.

(தெ - ப - ளா.)—அரண்-கோட்டையாவது, முற்று ஆற்றி-  
(சேனைப்பெருமையால்) சூழ்தல்வல்லவராகி, முற்றியவ்வாயும் -  
(வங்கு) சூழ்ந்த புறத்தோரையும், பற்றியார் - (தன்னைப்பற்றிய)  
உள்ளிடத்தோர், பற்று ஆற்றி - (தாம்) பற்றியவிடம் விடாதே  
நின்று, வெல்வது - (போர்செய்து) வெல்வதே.

748. That is a fort whose inmates are able to overcome, without losing their ground, even abler men who have besieged it.

கூ. முனைமுகத்து மாற்றலர் சாய வினைமுகத்து  
வீறெய்தி மாண்ட தரண்.

(பரி - ளா.) எ-து,—போர்தொடங்கினவளவிலே பகைவர் கெடும்வன்  
னம் அகத்தோர்செய்யும் வினைவேறுபாடுகளான் வீறுபெற்று மற்றும் வே  
ண்டுமாட்சியை யுடையதே அரணவது, எ-ஆ.

தொடக்கத்திற் கெட்டார் பின்னுங்கூடிப் பொருதல் கூடாமையின், முனை  
முகத்துச்சாய வென்றார். வினைவேறுபாடுகளாவன பகைவர் தொடங்கிய போரி  
கிணமித்து எய்தல், ஏறிதல், சூத்துதல், வெட்டுதலென் திவை முதலாயின வினை  
களுள் அதனைச் சாய்த்தன செய்தல். மற்றும் வேண்டுமாட்சியென்றது புறத்  
தோரநியாமற் புகுதல் போதல் செய்தற்குக் கண்ட சுருக்கைவழி முதலாயி  
னவுடைமை.

(தெ - ப - ளா.)—அரண் - கோட்டையாவது, முனைமுகத்  
து - போர்தொடங்கினவளவிலே, மாற்றலர் - பகைவர், சாய -  
கெட, வினைமுகத்து - (உள்ளிடத்தோர் செய்யும்) தொழில் வே  
றுபாடுகளால், வீறு எய்தி - வீறு பெற்று, மாண்டது - (மற்றும்  
வேண்டும்) பெருமையை யுடையதே.

749. A fort is that which derives excellency from the stratagems made by (its inmates) to defeat their enemies in the battle-field.

கா. எனைமாட்சித் தாகியக் கண்ணும் வினைமாட்சி  
யில்லார்க் ணில்ல தரண்

(பரி - ளா.) எ-து,—அரண் மேற் சொல்லப்பட்ட மாட்சியெல்லா முடை  
த்தாய விடத்தும் வினைசெய்தற்கண் மாட்சியில்லாதார்மாட்டு அவையில  
தாம், எ-ஆ.

வாளாவிருத்தலும் அளவறியாது செய்தலும் ஏலாதது செய்தலுமெல்  
லாம் அடங்க வினைமாட்சியில்லா பௌன்றும், ஏற்றவினையை யளவறிந்துசெ  
ய்து காவாக்கால் அம்மாட்சிகளாற் பயனின்றி யழியமென்பார் அவையுடைத்  
தன் றென்றுங் கூறினார். இவையிரண்டுபாட்டானுக் காப்பாரா யின்றியமை  
யாதென்பது கூறப்பட்டது.

(தெ-ப-ளா.)—அரண் - கோட்டையாவது, எனை மாட்சி  
த்து ஆகியக்கண்ணும் - (முன்சொல்லப்பட்ட) பெருமையெல்

லாம் உடைத்தாகிய விடக்கும், வினை - தொழில் செய்யுமிடத்து, மாட்சி - பெருமையை, இல்லார்கண் - இல்லாதவரிடத்து, இல்லது - (அவை) இல்லாம்.

750. Although a fort may possess all (the above-said) excellencies it is, as it were without these, if its inmates possess not the excellency of action.

எகா-ம். அதி. பொருள்செயல்வகை.

இனிப் பெரும்பான்மையும் நாட்டாலும் அரணையும் ஆக்கவுக் காக்கவும் படுவதாய் பொருளைச் செய்தலின் நிறம் இவ்வதிகாரத்தாற் கூறுகின்றார்.

க. பொருள்ள வகைப் பொருளாகச் செய்யும்  
பொருள்ல தில்லை பொருள்.

(பி - ளா.) எ-து,-ஒருபொருளாக மதிக்கப்படாதாயையும் படவோராகச் செய்யவல்ல பொருளையொழிய ஒருவனுக்குப் பொருளாய்தில்லை, எ-று.

மதிக்கப்படாதார்-அறிவிலாதார், இழிகுத்தார். இழிவசிறப்பும்மைவிகாரத்தாற்றெல்லைக்குத் தார். மதிக்கப்படவோராகச் செய்தல்-அறிவுடையாரும் உயர்குத்தாரும் அவர்பாற்றசென்று நிற்கப் பண்ணுதல். அதனால் ஈட்டப்படுவது அதுவே பிறிதில்லையென்பதாம்.

(தெ - ப - ளா.)—பொருள் அல்லவகை - ஒரு பொருளாக மதிக்கப்படாதவகையும், பொருள் ஆக்கசெய்யும் - பொருளாக மதிக்கப்படச் செய்யவல்ல, பொருள் அல்லது-பொருளையல்லாமல், பொருள் - (வேறு) பொருள், இல்லை - இல்லையாம்.

751. Besides wealth there is nothing that can change people of no importance into those of (some) importance.

உ. இல்லாரை யெல்லாரு மெள்ளுவர் செல்வகை  
யெல்லாருஞ் செய்வர் சிறப்பு.

(பி - ளா.) எ-து,—எல்லாகன்மையு முடையராயினும் பொருளில்லா கை யாவரு மிகழ்வர், எல்லாத்தீமையு முடையராயினும் அஃதுடையாகை யாவரு முயரச்செய்வர், எ-று.

உயரச்செய்தல்-தாந்தாழ்ந்து நிற்றல். இசழ்தற்கண்ணுங் தாழ்தற்கண்ணும் பகைவர், ஈட்டார், சொதுமல கொன்னும் மூவகையாரு மொத்தவின், யாவருமென்றார். பின்னாங்குறியது அதனைவலியிருத்தந்தெய்பொருட்டு.

(தெ-ப-ளா.)—இல்லாரை - (எல்லாங்மையு முடையராயினும் பொருள்) இல்லாதவகை, எல்லாரும் - யாவரும், எள்ளுவர் - இகழ்வர்; செல்வரை - (எல்லாத்தீமையு முடையராயினும்)

அப்பொருள்கையைவா, எல்லாரும் - யாவரும், சிறப்புச்செய்வர் - உயரச்செய்வர்.

752. All despise the poor; (but) all praise the rich.

ஏ. பொருளென்னும் பொய்யா விளக்க மிருளறக்கு மெண்ணிய தேயத்துச் சென்று.

(பரி - ளா.) எ - து, — பொருளென்று எல்லாரானுஞ் சிறப்பிக்கப்படும் நங்தாவிளக்குத் தன்னைச் செய்தவர்க்கு அவர் நினைத்த தேயத்துச் சென்று டகையென்னுமிருளைக் கெடுக்கும், எ - று.

எல்லார்க்கும் எஞ்ஞான்றும் இன்றியமையாததாய் வருதல்பற்றிப் பொய்யாவிளக்கமென்றும், ஏனவிளக்கோடு இதனிடை வேற்றுமைதோன்ற எண்ணியதேயத்துச் சென்றென்றுங் கூறினார். ஏகதேசவருவகம். இவை மூன்றுபாட்டானும் பொருளது சிறப்புக் கூறப்பட்டது.

(தெ-ப-ளா.)—பொருள் என்னும் - பொருளென்று (எல்லாரானும்) சிறப்பிக்கப்படும், பொய்யா விளக்கம் - கெடாத விளக்கானது, (தன்னைச் சம்பாதித்தவர்க்கு) எண்ணிய - அவர் நினைத்த, தேயத்துச் சென்று - நாடுகளிற்போய், இருள் - (பகையென்னும்) இருளை, அறுக்கும் - கெடுக்கும்.

753. The imperishable light of wealth goes into regions desired (by its owner) and destroys the darkness (of enmity therein).

ஏ. அறனீனு மின்பமு மீனுங் திறன்றிந்து தீதின்றி வந்த பொருள்.

(பரி - ளா.) எ-து, — செய்யுங் திறத்தினையறிந்து அரசன் கொடுக்கோன் மையிலனுக உளதாயபொருள் அவனுக்கு அறத்தையுங் கொடுக்கும், இன்பத்தையுங் கொடுக்கும், எ-று.

செய்யுங்திறம்-தான் பொருள்செய்தற்குரிய நெறி. இலங்கவென்பது இன்றியெனத் திரிக்குவின்றது. செங்கோலனென்று புகழப்படுதலானும் கடவுட்பூசை தானங்களாற் பயனெய்தலானும் அறனீனுமென்றும், நெடுங்காலின்று நுப்பக்கப்படுதலான் இன்பமு மீனுமென்றுங் கூறினார். அதனால் அத்திறத்தானீடுக் கெவன்பதாம்.

(தெ-ப-ளா.)—திறன் அறிந்து - (சம்பாதிக்கும்) திறத்தை அறிந்து, தீது இன்றி - (அரசன்) கொடுக்கோன்மையிலனுக, வந்தபொருள் - அடைந்தசெல்வம், அறன் - (அவனுக்கு) அறத்தையும், ஈனும் - கொடுக்கும், இன்பமும் - இன்பத்தையும், ஈனும்-கொடுக்கும்.

754. The wealth acquired with a knowledge of the proper means and without foul practices will yield virtue and happiness.

இ. அருளோடு மன்பொடும் வாராப் பொருளாக்கம்  
புல்லார் புரள விடல்.

(பரி - ளா.) எ - து, — தாங்குடிகண்மாட்டுச் செய்ய மருளோடும் அவர்  
தம்மாட்டுச் செய்ய மன்போடும் கூடிவாராத பொருளீட்டத்தை அரசர் பொ  
ருந்தாது கழியவிடுக, எ-று.

அவற்றேடு கூடிவருதலாவது ஆறிலொன்றும் வருதல். அவ்வாறு வா  
ராத பொருளீட்டம் பசுமட்கலத்துனீர்போலச் செய்தானெயுங் கொண்டிருத்  
தலின், அதனேப் புல்லாரோன்றெழியாது புரளவிடலென்றும் கூறினார்.

(தெ - ப - ளா.)—அருளோடும் - (தாம்குடிகளிடத்துச்  
செய்யும்) கருணையோடும், அன்பொடும் - (அவர் தம்மிடத்துச்  
செய்யும்) அன்போடும், வாரா - (கூடி) வாராத, பொருள் ஆக  
கம் - பொருட்சம்பாத்தியத்தை, புல்லார் - (அரசர்) பொருந்தா  
ராகி, புரளவிடல் - நீங்கவிடக்கடவர்.

755. (Kings) should rather avoid than seek the accumulation of  
wealth which does not flow in with mercy and love.

க. உறுபொருளு மூல்கு பொருளுந்தன் னென்னார்த்  
தெறுபொருளும் வேந்தன் பொருள்.

(பரி - ளா.) எ-து, — உடையாரின்மையிற் ரூனேவங்துற்ற பொருளும்  
சுங்கமாகிய பொருளும் தன்பகைவாத் திறையாகக் கொள்ளும்பொருளும்  
அரசனுக்குரிய பொருள்கள், எ-று.

உறுபொருள் - வைத்தாரிந்துபோக கெஞ்காலம் நிலத்தின்கட்கிடங்கு  
பின்கண்டெடுத்ததூம், தாயத்தார் பெறுததூமாம். சுங்கம் - கலத்தினும்  
காலினும் வரும் பண்டங்கட்கிறையாயது. தெறுபொருள் - தெறுதலான் வரும்  
பொருளென விரியும். ஆறிலொன்றெழியவும் உரியன கூறியவாறு. இவை  
மூன்றுபாட்டானும் அஃதிட்டுகெறி கூறப்பட்டது.

(தெ - ப - ளா.)—உறுபொருளும் - (உடையவர் இல்லாமை  
யால் தானேவங்கு) கிடைத்தபொருளும், உல்குபொருளும் - தீர்  
வையாகியபொருளும், தன் ஒன்னார் - தன்பகைவரை, தெறுபொ  
ருளும் - வென்று (திறையாகக்கொள்ளும்) பொருளும், வேந்தன்  
பொருள் - அரசனுக்குரிய பொருள்கள்.

756. Unclaimed wealth, wealth acquired by taxes, and wealth  
(got) by conquest of foes are (all) the wealth of the king.

ஏ. அருளென்னு மன்பேன் குழுவி பொருளென்னுஞ்  
செல்வச் செவிவியா லுண்டு.

(பரி-ளா.) எ-து, — அன்பினு லீனப்பட்ட அருளென்னுஞ்குழுவி போரு  
ளென்றுயரத்துச் சொல்லப்படுஞ் செல்வத்தையுடன்டய செவிவியான் வள<sup>ா</sup>  
மும், எ-று.

தொடர்புற்றுதே வருத்தமுற்றுமேற் செல்வதாய அருள் தொடர்புறந் திச் செல்லு மன்பு முதிர்ந்தழி உளதாவதாகவின் அதனை அன்பீன்குழவியென் ரும், அது வறியார்மேற்செல்வது அவ்வறுமை கணையவல்லார்க்காதலிற் பொருளை அதற்குச் செவிலியென்றும், அஃந்தலகிற்செவிலியர்போலாது தானே யெல்லாப்பொருளுமுதவி வளர்த்தலிற் செல்வச்செவிலியென்றும் ஈ-தினர்.

(தெ - ப - ளா.)—அன்புகள் - அன்பினால் ஈன்றிடப்பட்ட, அருள் என்னும் - அருளென்கிற, குழவி - குழந்தையானது, பொருள் என்னும் - பொருளென்று (உயர்த்திச்)சொல்லப்படும், செல்வம் - செல்வத்தையுடைய, செவிலியால் - வளர்க்குந்தாயால், உண்டு - வளரும்.

757. The child mercy which is borne by love grows under the care of the rich nurse of wealth.

அ. குன்றேறி யானைப்போர் கண்டற்றுற் றன்கைத் தொன் ருண்டாகச் செய்வான் வினை.

(பி - ளா.) எ-து,—தன் கையதாகிய பொருளுண்டாக ஒருவினையை யெடுத்துக்கொண்டான் அதனைச் செய்தல் ஒருவன் மலைமேலேறினின்று யானைப்போனாக் கண்டாலொக்கும், எ-று.

ஒன்றென்பது வினையாதல் செய்வா னென்றதனுற் பெற்றும். குன்றேறி யான் அச்சமும் வருத்தமுமின்றி நிலத்திடை யானையும் யானையும் பொருபோ காத் தானினிதிருந்து கானுமதுபோலக் கைத்துண்டாக வினைபை மேற்கொண்டானும் அச்சமும் வருத்தமுமின்றி வல்லாலையேவித் தானினிதிருந்து முடிக்குமென்பதாம்.

(தெ-ப-ளா.) — தன் கைத்து - தன்கையதாகிய பொருள், உண்டு ஆக - உளதாக, ஒன்று - ஒருதொழிலை, செய்வான்-செய்வனது, வினை - செய்தலானது, குன்று ஏறி - (ஒருவன்) மலை மேல் ஏறினின்று, யானைப்போர் - யானைகளதுபோனா, கண்டது அற்று - கண்டதனேடொக்கும்.

758. An undertaking of one who has wealth in one's hands is like viewing an elephant-sight from a hill-top.

க. செய்க பொருளைச் செறுஙர் செருக்கறுக்கு மெமிங்கதனிற் கூரிய தில்.

(பி - ளா.) எ-து,—தமக்கொன்றுண்டாகக் கருதுவார் பொருளை யுன்டாக்குக; தம்பகைவர் தருக்கிணையறுக்கும் படைக்கலம் அதுவாம்; அதற்குது போலக் கூரிய படைக்கலம் பிறிதில்லை, எ-று.

அதுவாம் அதற்கென்பன அவாய்க்கிழையான் வந்தன. பொருளைச் செய்ய வே பெரும்படையும் நட்புமுடையராவர், ஆகவே, பகைவர் தருக்கொழிச்சு தாமே யடங்குவதோன்பார் செறுஙர்செருக்கறுக்குமெமிங்காமென்றும், ஏனையெஃ-

குகள் அதுபோல அருவப்பொருளையறுக்கமாட்டாமையின் அதினிற் கூரியதில் வென்றும் கூறினார்.

(தெ - ப - ளா.)—(தமக்கு ஒன்று உண்டாக நினைப்பவர்) பொருளை - செல்வத்தை, செய்க - சம்பாதிக்கக்கடவர்; செறுங் - (அப்பொருள் தம்) பகைவரது, செருக்கு - களிப்பை, அறுக்கும் - கெடுக்கும், எஃகு - ஆயுதமாம்; அதனின் - அதுபோல, கூரியது - கூரிய ஆயுதம், இல் - (வேறு) இல்லை.

759. Accumulate wealth; it will destroy the arrogance of (your) foes; there is no weapon sharper than it.

க.0. ஓண்பொருள் காழ்ப்ப வியற்றியார்க் கெண்பொரு னேஜை யிரண்டு மொருங்கு.

(பரி-ளா.) எ-து,—நெறியான் வரும் பொருளை இறப்ப மிகப்படைத்தார்க்கு மற்றை யறஞுமின்பமும் ஒருங்கே யெளிய பொருள்களாம்.

காழ்த்தல் - முதிர்தல். பயன்கொடுத்தல்லது போகாமையின் ஒண்பொரு வொன்றும், ஏனையிரண்டும் அதன்விளைவாகவிற் ருமேயொருகாலத்திலே யுளவா மென்பார் என்பொருளென்றும் கூறினார். இவை நான்குபாட்டானும் அதனுன் வரும் பயன் கூறப்பட்டது.

(தெ-ப-ளா.)—ஒள் பொருள் - ஈல்லவழியால் வரும்பொருளை, காழ்ப்ப - மிகவதிகமாக, இயற்றியார்க்கு - உண்டாக்கின வர்க்கு, ஏனை இரண்டும் - மற்றை அறமும் இன்பமும், ஒருங்கு-ஒருசேர, என் பொருள் - எளிய பொருள்களாம்.

760. To those who have honestly acquired an abundance of riches, the other two, (virtue and pleasure), are things easy (of acquisition).

என்-ம். அதி. படைமாட்சி.

இனி அப்பொருளினு ஞுவதாய் வெல்வதாய் படை இரண்டத்திகாரத்தாற் கூறுவான் ஞெடங்கி, முதற்கட் படைமாட்சி கூறுகின்றார். அஃதாவது படை மினது டன்மை.

க. உறுப்பமைங் தூறஞ்சா வெல்படை வேந்தன்  
வெறுக்கையு ஜெல்லாங் தலை.

(பரி-ளா.) எ-து,—யானை முதலிய நான் குறுப்பானும் விறைந்து போரி ணக ஊறுபடுத்த கஞ்சாது நின்று பகையை வெல்வதாய் படை அரசன் செல்வக்க ஜெல்லாவற்றுள்ளும் தலையாய செல்வம், எ-று.

ஈன்டுப் படையென்றது அங்கான்கள் ஞெடுக்கியையி வேறல் கூடாமையின் ஊறஞ்சா வென்றும், ஒழிந்த வங்கங்கட்கும் அரசன்றனக்குங் காவலாகவின் வெறுக்கையு ஜெல்லாங் தலையென்றும் கூறினார்.

கோல் செவ்விதாயவழியே வேல் வாய்ப்பதென்பார் வேல்அன்றென் ரூர் : “மாண்ட—வறநெநி முதற்றே யரசின் கொற்றம்” என்றார் பிற ரும். கோடான்பது பாடமாயின், கருவியின்தொழில் வினைமுதன்மே வின்றதாக வரைக்க.

(தெ-ப-ா.)—மன்னவன் - அரசனுக்கு, வென்றிதருவது—(போரில்) வெற்றியைத்தருவது, வேல்அன்று—(அவன்எறியும்) வெற்படையன்றுகும், கோல் - (அவனது) செங்கோலாகும்; அது ஏம் - அக்கோலும், (அவ்வாருவது) கோடாதுளனின் - (தான்) கோணுதிருக்குமாயின்.

546. It is not the javelin that gives victory, but the king's sceptre, if it do no injustice.

---

எ. இறைகாக்கும் வையக மெல்லா மவீன  
முறைகாக்கு முட்டாச் செயின்.

(பரி-ா.) எ-து,—வையகத்தையெல்லாம் அரசன் காக்கும்; அவன் தன்னை அவனது செங்கோலே காக்கும், அதனை முட்டவங்துழியும் முட்டாமற்செலுத்துவனுயின், எ-று.

முட்டாமற் செலுத்தியவாறு மகனை முறைசெய்தான்கண்ணும் தன்கை குறைத்தான்கண்ணுங் கான்க. முட்டாதென்பதன் இறுதிலிலை விகாரத்தாற்றெருக்கது. இவை நான்குபாட்டானும் அதனைச் செலுத்தி னன் எய்தும் பயன் கூறப்பட்டது.

(தெ-ப-ா.)—இறை - அரசன், வையகம் எல்லாம் - பூமி முழுதையும், காக்கும் - காப்பாற்றுவான்; முறை - (அவனது) செங்கோல், அவீன - அவ்வரசனை, காக்கும் - காப்பாற்றும், முட்டாச் செயின் - முட்டுப்படாமல் அதைச் செலுத்த வல்லவனுயின்.

547. The king defends the whole world; and justice, when administered without defect, defends the king.

---

அ. எண்பத்தா ஞோரா முறைசெய்யா மன்னவன்  
றண்பத்தாற் றுனே கெடும்.

(பரி-ா.) எ-து,—முறைவேண்டினார்க்கு எனிய செவ்வியைடையனுப் பவர் சொல்லியவற்றை நூலோர் பலரோடும் ஆராய்ந்து நின்ற வன்மைக்கொப்ப முறை செய்யாத அரசன் தாழ்ந்த பத்திலே நின்று தானே கெடும், எ-று.

எண்பத்தானெண்ணும் முற்றுவினையெச்சமும், ஓராவெண்ணும் வினையெச்சமும், செய்யாவெண்ணும் பெய்஬ோக்ச எதிர்மறையுட் செய்தல் வினைகொண்டன. தாழ்ந்தபதம்-பாவழும் பழியும் எய்தி விற்கும்கிலை. “ஆல் வைவெசப்தார்க் கறங்கூற்றம்” ஆகவின், பகைவர்இன்றியுங் கெடுமென்றார். இதனுன் முறை செலுத்தாதானது கேடு கூறப்பட்டது.

(தெ - ப - ளா.)—எண்பதத்தான் - (நீதிவேண்டினார்க்கு) எவ்வாகிய சமயத்தையுடையவனுகி, ஓரா - (அவர்சொல்லிய வற்றை நாலோர்பலரோடும்) ஆராய்ந்து, முறைசெய்யா - (நின்ற உண்மைக்கேற்க) நீதிசெய்யாத, மன்னவன்-அரசன், தண்பதத் தால் - தாழ்ந்தபதத்திலே நின்று, தானேகெடும் - (ஒருவர்கெடுக்கவேண்டாமல்) தானேகெடுவான்.

548. The king who gives not facile audience (to those who approach him), and who does not examine and pass judgment (on their complaints), will perish in disgrace.

கூ. குடிபுறங் காத்தோம்பிக் குற்றங் கடிதல்  
வடுவன்று வேந்தன் ரெழில்.

(பரி - ளா.) எ - து, - குடிகளைப் பிறர் எவியாமற் காத்துத் தானும் நலியாது பேணி, அவர்மாட்டுக் குற்றங்கழின் அதனை ஒழிப்பான்ஒறுத் தல் வேந்தனுக்குப் பழியன்று, தொழில்ஜூகலான், எ-று.

துன்பஞ்செய்தல், பொருட்கோடல், கோறலென் ஒறுப்பு மூன்று; அவற்றுள், ஈண்டைக்கெய்துவன் மூன்னையவென்பது குற்றங்கடிதலென் பதனாற் பெற்றார். தன்கீழ் வாழ்வாகை ஒறுத்தல் அறன்அன்மையின் வடு வாமென்பதனை ஆசங்கித்து, அஃதாகாது, அரசனுக்கு அவரை அக்குற் றத்தினீக்கித் தூயராக்குதலுஞ் சாதிதரும் மென்றார்.

(தெ - ப - ளா.)—குடி - குடிகளை, புறங்காத்து-பிறர்வருத் தாமற்காத்து, ஓம்பி-தானும்வருத்தாமற்காத்து; குற்றம் - (அவரிடத்தில்) குற்றம் உள்தாயின், கடிதல் - (அதை தீர்க்கும்பொருட்டுத்) தண்டித்தல், வேந்தன் தொழில் - அரசனது தொழிலாம், (ஆதலால்), வடுஅன்று - பழியன்று.

549. In guarding his subjects (against injury from others), and in preserving them himself, to punish crime is not a fault in a king, but a duty.

கா. கொலையிற் கொடியாகை வேந்தொறுத்தல் பைங்கூழ் களைகட்டதனைடு நேர்.

(பரி - ளா.) எ-து, - அரசன் கொடியவர்களைக் கொலையான் ஒறுத்துத் தக்கோலாக் காத்தல், உழவன் கணையைக் கணாந்து பைங்கூழைக் காத்ததனேடொக்கும், எ-று.

கொடியவரென்றது தீக்கொளுவவார், நஞ்சிடுவார், கருவியிற் கொல்வார், கள்வார், ஆறலைப்பார், சூரைகொள்வார், பிறனில்விழைவாளான் றிவர் முதலாயினாரா. இவரை வடதுலார் ஆததாயிகளௌன்ப. இப்பெற்றியாளாக் கண்ணேடிக் கொல்லாவழிப் புற்களைக்கு அஞ்சாநின்ற பைங்கூழ்போன்று நலிவுபலவெய்தி உலகு இடர்ப்படுதலின், கோறலும் அரசற்குச் சாதிதரும் மென்பதாயிற்று. இவையிரண்டுபாட்டானாஞ் செங்

கூ. மற்மான மாண்ட வழிச்செலவு தேற்ற  
மென்னான்கே யேமம் படைக்கு.

(பரி - ளா.) எ-து, — தறுகன்மையும் மானமும் முன்வீராயினார் சென்ற நன்னெறிக்கட்சேறலும் அரசனுற் றேறப்படுதலு மென இங்நான்கு குணமுமே படைக்கு அரணுவது, எ-று.

இவற்றுள் முறையே பகைவனாக் கடிதிற்கொன்று நிற்றலும், அரசனுக் குத் தாழ்வெவராமத் காத்தலும், அழியுங்புறக்கொடையில் வாளோச்சாமை முதலியவும் அறைபோகாமையு மாசிய செய்கைகள் பெறப்பட்டன. இச்செய்கை யார்க்குப் பகைவர் நனுகாராகவின், வேற்றன் வேண்டாமென்பதாம்.

(தெ - ப - ளா.)— மறம் - சௌரியமும், மானம் - மானமும், மாண்ட - மாட்சிமைப்பட்ட, வழிச்செலவு - (முன்வீரர்சென்ற) நல்வழியிலே செல்லுதலும், தேற்றம் - (அரசனால்) ஈம்பப் படுதலும், என நான்கே-என இங்நான்கு குணமுமே, படைக்கு-சேனைக்கு, ஏமம் - காவலாம்.

766. Valour, honour, following in the excellent-footsteps (of its predecessors) and trust-worthiness: these four alone constitute the safeguard of an army.

எ. தார்தாங்கிச் செல்வது தானை தலைவந்த  
போர்தாங்குந் தன்மை யறிந்து.

(பரி - ளா.) எ - து, — மாற்றுரால் வகுக்கப்பட்டுத் தன்மேல்வந்த படை மின்போகை விலக்கும் வகுப்பறிந்து வகுத்துக்கொண்டு அவர் துசியைத் தன் மேல் வராமற்றுத்துத் தான் அதன்மேற் செல்வதே படையாவது, எ-று.

படைவகுப்பாவது வியூகம்; அஃது எழுவகை யறுப்பிற்குறிய, வகையான்காய், விரியான்முப்பதாம். உறுப்பேழாவன அரமுதற் றேட்டியிருயின. வகை நான்காவன தண்டம், மண்டலம், சங்கதம், போகமென விவை. விரி முப்பதாவன தண்டவரி பதினேழும், மண்டலவரி இரண்டும், சங்கதவிரியாறு ம், போகவிரி யைந்துமென விவை. இவற்றின் பெயர்களும் இலக்கணமும் ஈண் டுாப்பிற் பெருகும்; அவையெல்லாம் வடதூல்களுட் கண்டுகொள்க. இவை நான்குபாட்டானும் படையின திலக்கணங்கூறப்பட்டது.

(தெ-ப-ளா.)— தானை - சேனையானது, தலைவந்த - பகைவராலே வகுக்கப்பட்டு) தன்மேல்வந்த, போர் - (படையின்) போகை, தாங்குந்தன்மை - விலக்கும்வகுப்பை, அறிந்து - தெரிந்து (வகுத்துக்கொண்டு), தார் - (அவரது) துசிப்படையை, தாங்கிசு (தன்மேல் வாராமல்) தடுத்து, செல்வது - (தான் அதன்மேலே) செல்வதே.

767. That is an army which knowing the art of warding off an impending struggle, can bear against the dust-van (of a hostile force).

அ. அடற்றகையு மாற்றலு மில்லெனினுங் தானை  
படைத்தகையாற் பாடு பெறும்.

(பரி - கா.) எ-து, — தானை, பகைமேற் றன் சென்றுங் தறுகண்மையும்  
அது தன்மேல்வந்தாற் பொறுக்குமாற்றலும் இல்லையாயினும், தன்றேற்றப்  
பொவிவானே பெருமையெய்தும், எ-று.

இல்லெனினுமெனவே, அவற்ற தின்றியமையாமை பெறப்பட்டது. படைத்  
தகையென்றது ஒருபெயர்மாத்திரமாய் நின்றது. தோற்றப்பொவிவாவது அல  
ங்கரிக்கப்பட்ட தேர், யானை, குதினாக்குடனும் பதாகை, கொடி, சூடை, டல்  
வியம், காகளமுதலியவற்றுடனும் அணிச்து தோன்றுமழுகு. பாடு - கண்டவள்  
விலே பகைவரஞ்சம் பெருமை.

(தெ-ப-கா.) — தானை - சேஜை, அடல் தகையும் - (பகைமே  
ல் தான்சென்று) போர்செய்யுஞ் செளரியமும், ஆற்றலும் - (அ  
துதன்மேல்வந்தால்) பொறுக்கும் வலிமையும், இல் எனினும் -  
இல்லையாயினும், படைத்தகையால் - தனது தோற்றப் பொவி  
வால், பாடு - பெருமையை, பெறும் - அடையும்.

763. Though destitute of courage to fight and strength (to endure),  
an army may yet gain renown by the splendour of its appearance.

கூ. சிறுமையுஞ் செல்லாத் துனியும் வறுமையு  
மில்லாயின் வெல்லும் படை.

(பரி - கா.) எ-து, — தான் நேய்ந்து சிறிதாகலும் மனத்தினின்று நீங்  
காத வெறுப்பும் நல்குரவும் தனக்கில்லையாயின் படை பகையைவெல்லும், எ-று.

விட்டுப்போதலும் நின்றது நல்கூர்தலும் அரசன் பொருள்கொடாமை  
யான் வருவன. செல்லாத்துனியாவது மகளினா வெளவல், இளிவரவாயின செ  
ய்தன் முதலியவற்றுன் வருவது. இவையுள்வழி அவன்மாட் டன்பின்றி உற்று  
ப்பொராமையின், இல்லாயின் வெல்லுமென்றார்.

(தெ-ப-கா.) — சிறுமையும் - (தான்தேய்ந்து) சிறிதாகலும்,  
செல்லாத் துனியும் - (மனத்தினிருந்து) நீங்காதவெறுப்பும், வறு  
மையும் - தாரித்திரியமும், இல் ஆயினும் - (தனக்கு) இல்லையா  
யின், படை - சேஜையானது, வெல்லும் - (பகையை) வெல்லும்.

769. An army can triumph (over its foes) if it is free from diminution, irremediable aversion and poverty.

கா. நிலைமக்கள் சால வுடைத் தெனினுங் தானை  
தலைமக்க ஸில்வழி யில்.

(பரி - கா.) எ-து, — போரின்க ணிலையுடைய வீரரை மிகவுடைத் தேயாயி  
னும், தனக்குத் தலைவராகிய வீரில்லாதவழித் தானை சில்லாது, எ-று.

படைத்தலைவர் நிலையடையரன்றிப் போவாராயிற் காண்டோ ரில்லெனப் பொராது தானும் போமென்பார், தலைமக்களில்வழி யில்லென்றார். இவை மூன்றுபாட்டானும் முறையே படைத்தகையின்மையானும், அரசன்கொடைத் தாழ்வுகளானும், தலைவரின்மையானும், தாழ்வு கூறப்பட்டது.

(தெ - ப - ளா.)—நிலைமக்கள் - (போரிடத்து) நிலையையுடைய வீரரா, சால உடைத்து எனினும்-மிகவுடையதாயினும், தலைமக்கள் - (தனக்கு) தலைவராகிய வீரர், இல்வழி - இல்லாவிடத்து, தானை - சேனை, இல் - நில்லாது.

770. Though an army may contain a large number of permanent soldiers, it cannot last if it has no generals.

### எஅ-ம். அதி. படைச்செருக்கு.

அஃதாவது அப்படையது மறமிகுதி. அதிகாரமுறைமையும் இதனுணை விளக்கும்.

க. என்னைமுன் னில்லன்மின் தெவ்விர் பலரோன்னை முன்னின்று கண்ணின் றவர்.

(பரி - ளா.) எ-து, —பகைவீர், இன்றிங் கென்றலைவென்றிர் போரேற்று நின்று அவன்வேல்வாய் வீழ்ந்து பின்கல்வின்கண்ணே நின்றவீரர் பலர் நீவிர் அதன்கணின்றி நும்முடற் கணிற்றல்வேண்டின், என்றலைவென்றிர் போரேற்று நிற்றலை யொழிமின், எ-று.

என்னையெனத் தன்னெடு தொடர்புபடுத்துக் கூறினமையின், அவன்வேல் வாய் வீழ்தல்பெற்றாறு. கல்-நடுகல். “நம்பன் சிலைவாய் நடக்குங்கணை மிச்சிலல் லா—லம்பொன் முடிப்பு னரசும்மிலை” எனப் பதுமுகன் கூறினுற்போல ஒரு வீரன் தன்மறம் அரசன்மேல் வைத்துக் கூறியவாறு. இப்பாட்டு கொடுமொழி வஞ்சி.

(தெ - ப - ளா.)—தெவ்விர் - பகைவோ, என் - என்னுடைய, ஐமுன் - தலைவரென்றிர், நின்று - (போரேற்று) நின்று, கல் நின்றவர் - (அவன் வேல்பட்டு வீழ்ந்து) கல்வினிடத்தே நின்ற வீரர், பலர் - அநேகர், என் - (நீர் அதனிடத்து நில்லாமல் உம்முடவிலே நிற்கையை வேண்டில்) என்னுடைய, ஐமுன்தலைவரென்றிர், நில்லன்மின் - (போரேற்று) நில்லாதேயுங்கள்.

771. O my foes, stand not before my leader; (for) many are those who did so and afterwards stood (in the shape of) statues.

உ. கான முயலெய்த வம்பினில் யாஜை பிழைத்தவே லேந்த வினிது.

(பரி - ளா.) எ-து, —கானத்தின்கணேடும் முயலைப் பிழையாம லெய்த அம்பை யேந்தலினும் வெள்ளிடைநிற யாஜையெயறின்து பிழைத்த வேலை யேந்துதல் நன்று, எ-று.

கானமுயலென்றதனால் வெள்ளிடைநின்ற வென்பதும், பிழைத்தவென் றதனாற் பிழையாமலென்பதும், முயற்குத் தக எப்தவென்றதனான் யானைக்குத் தக எதிதலும், வருவிக்கட்டட்டன. இது வேற்றரசன் டடையொடு பொருதானேர் ரீரன் அது புறங்கொடுத்தாக நானிப் பின்னவன் றன்மேற் செல்லலுற் றனது கூற்று.

(தெ-ப-ா.)—கானம் - காட்டில் ஓடுகிற, முயல் - முசலை, எய்த - (தப்பாமல்) எய்த, அம்பினில் - அம்பை ஏந்துதலைப் பார்க்கிலும், யானை - (வெளிநிலத்திலேனின்ற) யானையை, பிழைத்தவேல் - (எறிந்து) தப்பிய வேலை, ஏந்தல் - ஏந்துதல், இனி து - நன்று.

772. It is more pleasant to hold the dart that has missed an elephant than that which has hit a deer in the forest.

**ந. பேராண்மை யென்ப தறுக்கெனுன் றற்றக்கா ஊராண்மை மற்றத ணெங்கு.**

(பரி - ஈ.) எ-து,—பகைவர்மேற் கண்ணோடாது செய்யும் மறத்தை நூலோர் மிக்கவாண்டன்மை யென்று சொல்லுவர், அவர்க்கு ஒருதாழ்வு வாந்த தாயிற் கண்ணேடி அது தீர்க்குத்தகோடற்பொருட்டு ஊராண்மை செய்தலை நூலோர் அதற்குக் கூர்மையென்று சொல்லுவர், எ-று.

என்ப வென்பது பின்னு மியைந்தது. ஊராண்மை-உபகாரியாங் தன்மை. அஃதாவது இலக்கையர்வேந்தன் போரிடைத் தன்றுளை மூழுதும்படத் தமிய ன யக்ப்பட்டானது நிலைமை நோக்கி, அயோத்தியரிறை மேற்செல்லாது இன் றபோய் நானை நின்றுளையோடு வாவென விட்டாற்போல்வது. இவை யிரண்டு பாட்டுங் தழிஞ்சி.

(தெ-ப-ா.)—தறுக்கண் - (பகைவரிடத்தே முகங்கொடா மற் செய்கிற) மறம், பேர் ஆண்மை - மிகுந்த ஆண்மையாகும், ஒன்று உற்றக்கால் - (அவர்க்கு) ஒருதாழ்வு வந்ததாயின், (அது தீர்த்துக்கொள் ஞாதற் பொருட்டு), ஊராண்மை - (முகங்கொடுத்து) உபகாரியாங்தன்மை, அதன் - அதற்கு, எங்கு - கூர்மை யாகும், என்ப - என்று (நூலோர்) சொல்லுவர்.

773. The learned say that fierceness (in contest with a foe) is indeed great valour; but to become a benefactor in case of accident (to a foe) is the extreme (limit) of that valour.

**ச. கைவேல் களிற்றேருடு போக்கி வருபவன் மெய்வேல் பறியா நகும்.**

(பரி - ஈ.) எ - து,—தன்கைப்படையாய வேலைத் தன்மேல்வந்த களிற்றேருடு போக்கி வருகின்ற களிற்றுக்கு ஹேனூட்ட் திரிவான் தன்மார்பின்க ணின்ற வேலைக்கண்டு பறிந்து மகிழும்.

களிற்றெழுப் போக்கல் - களிற்றினதுமிகைக் கொடுபோமாறு விடுதல். மக்ஞச்சி தேழியதெய்தலான். இதனுட் களிற்றையல்ல தெறியானென்பதூம், ஜனமிதுதியான் வேவிடைபோழுந்த தறிச்சில னென்பதூம், பின்னும் போர் மேல் விருப்பின னென்பதூம், பெறப்பட்டன. நூழிலாட்டு:

(தெ-ப-ா.)—கைவேல்-(தன்) கைப்படையாகிய வேலை, களிற்றெழுப் - (தன்மேல்வந்த) யானையோடு, போக்கி - எறிந்து விட்டு, வருபவன் - (வருகின்ற யானைக்கு வேல் தேடி) திரிபவன், மெய்வேல் - தன்மார்பி விருந்த வேலை, (கண்டு), பறியா - பிடுங்கி, நகும் - மகிழ்வான்.

774. The hero who after casting the lance in his hand on an elephant, comes (in search of another) will pluck the one (that sticks) in his body and laugh (exultingly).

நு. விழித்தகண் வேல்கொண் டெறிய வழித்திமைப்பி னேட்டன்றே வன்க னனவர்க்கு.

(பரி-ா.) எ-து,—பகவா வெகுன்டுகோக்கிய கண் அவர் வேலைக் கொண்டெறிய அஃதாற்றுது அந்நோக்கையழித்து இமைக்குமாயின், அது வீரர் க்குப் புறவுகொடுத்தலாம், எ-து.

அவ்வெகுனிகோக்க மீட்டலும் போரின்கண் மீட்சியெனக்கருதி அதுவஞ்ச செய்யா னான்பதாம்.

(தெ-ப-ா.)—விழித்தகண் - (பகவா) கோபித்துப் பார்த்தகண், வேல்கொண்டு - (அவர்) வேலைக்கொண்டு, எறிய-வீச, அழித்து - (அதற்குப் பொருமல் அப்பார்வையை) அழித்து, இமைப்பின் - இமைக்குமாயின், (அவ்விமைத்தல்), வன்கணவர்க்கு - வீரர்க்கு, ஒட்டு அன்றே - தோற்பாம்.

775. Is it not a defeat to the valiant to wink and destroy their ferocious look when a lance is cast at them (by their foe)?

கூ. விழுப்புன் படாதநா னௌலாம் வழுக்கினுள் வைக்குந்தன் னை யெடுத்து.

(பரி-ா.) எ-து,—தனக்குச் சென்ற நாள்களை யெடுத்தெண்ணி, அவற்றன் விழுப்புன்படாத நாள்களையெல்லாம் பயன்படாது கழித்தநானுள்ளே வைக்கும் வீரன், எ-து.

விழுப்புன்-முகத்தினும் மார்பினும் பட்டபுன். போர்பெற்றிருக்கவும் அது பெறுத நாள்களோடுக் கூட்டுமென்பதாம். இவைழுன்றுபாட்டானும் ஊறஞ்சாமை கூறப்பட்டது.

(தெ-ப-ா.)—தன் நாளை - (வீரனுனவன்) தனக்குக் கழிந்த நாட்களை, எடுத்து - எடுத்து (எண்ணி), (அந்நாட்களுள்),

விழுப்புண் - பெருங்காயங்கள், படாத நாள் எல்லாம் - படாத நாட்களையெல்லாம், வழுக்கினுள் - (பயன்படாது) கழிந்தநாட்களுள்ளே, வைக்கும் - வைப்பான்.

776. The hero will reckon among wasted days all those on which he had not received severe wounds.

எ. சுழலு மிசைவேண்டி வேண்டா உயிரார்  
கழல்யாப்புக் காரிகை நீர்த்து.

(பரி - ளா.) எ-து,—துறக்கத்துத் தம்மொடு செல்லாது வையத்தைச் சூழ்ந்து நிற்கும் புகழை வேண்டி உயிர்வாழ்தலை வேண்டாத வீரர் கழல் கட்டு தல் அலங்கார நீர்மமையுடைத்து, எ-து.

வையத்தைச் சூழுமெனவே, அதன் பெருமை பெற்றும். செயப்படுபொருள் வருவிக்கப்பட்டது. சூழதல்-அகத்திடல். துறக்கமும் புகழும் எளிதினைய்துவராகவின், ஆபரணமாவது அதுவேயென்பதாம்.

(தெ - ப - ளா.)—சுழலும் - (பூமியை) சூழ்ந்து நிற்கும், இசை - புகழை, வேண்டி - விரும்பி, வேண்டா உயிரார் - உயிர்வாழ்தலை வேண்டாத வீரர், கழல் - வீரக்கழலை, யாப்பு - கட்டுதல், காரிகை நீர்த்து - அலங்கார குணமுடையதாம்.

777. The fastening of ankle-ring by those who desire a world-wide renown and not (the safety of) their lives is like adorning (themselves).

ஆ. உறினுயி ரஞ்சா மறவ ரிறைவன்  
செறினுஞ்சீர் குன்ற விலர்.

(பரி - ளா.) எ-து,—போர்பெறிற் தம்முயிர்ப்பொருட் டஞ்சாது அதன் மேற்செல்லும் வீரர் தம்மிறைவன் அது வேண்டாவென்று முனியினும் அவ்வீர மிகுதி குன்றார், எ-து.

போர்பெற் றறியாமையின், அதுபெற்றுல் அரசன் றடிப்பினும் நில்லாலான் பதாம். பிறரும் “போளொனிற் புகலும் புளைகழன் மறவர்” என்றும் “புட்பக்த்தேவ ஞகவிற் சாவேம் யாமென - நீங்கா மறவர் வீங்குதோள் புடைப்பு” என்றுங் கூறினார்.

(தெ - ப - ளா.)—உறின் - (போர்) பெறின், உயிர் - (தம்) முயிர்ப்பொருட்டு, அஞ்சா - அஞ்சாமல் (அதன்மேற்செல்லும்), மறவர் - வீரர், இறைவன் - (தம்) அரசன், செறினும் - (அது வேண்டா என்று) கோபிக்கினும், சீர்குன்றல் இலர் - அவ்வீர மிகுதிகுறைதல் இலர்.

778. The heroes who are not afraid of losing their life in a contest will not cool their ardour, even if the king prohibits (their fighting.)

கூ. இழைத்த திகவாமைச் சாவாலா யாரோ  
பிழைத்த தொறுக்கிற் பவர்.

(பரி - ளா.) எ-து, — தாங்குறின வஞ்சினங் தப்பாமற் பொருட்டுச் சென்று சாவல்ல வீரரை அது தப்பியவாறு சொல்லி யெள்ளுத்தக்குரியார் யாவர், எ-று.

இழைத்தல் - இன்னது செய்யேனுயின் இன்னனுக்கவெனத் தான் வகுத் தல். சொல்லியென்பது அவாய் நிலையான் வந்தது. வஞ்சினமுடிப்பான்புக்கு முன்னே சாவினுங் தொலைவன்மையின், அது முடித்தாராவானைச் சாதற்சிறப்புக் கூறியவாறு.

(தெ - ப - ளா.)—இழைத்தது - (தாம்) சொல்லியசபதம், இகவாமை - தப்பாமற் பொருட்டு, சாவாரை - (போய்) சாகவல்லவீரரை, பிழைத்தது - (அது) தப்பியவிதம் (சொல்லி), ஒறுக்கிற்பவர் - இகழ்தற்குரியவர், யார் - யாவர்.

779. Who would reproach with failure those who seal their oath with their death.

க0. புரந்தார்கண் ஸீர்மல்கச் சாகிற்பிற் சாக்கா  
திரந்துகோட்டக்க துடைத்து.

(பரி - ளா.) எ-து, — தமக்குச்செய்த நன்றிகளை நினைத்து ஆண்டவரசர் கண்கள் நீர் மல்கும்வகை போரிடைச் சாவப்பெறின், அச்சாக்காடு இரந்தாயினுக்கொள்ளுக் தகுதியையுடைத்து, எ-று

மல்குதலாகிய இடத்து கிகழ்பொருளின்றையில் இடத்தின்மேனின்றது. கிணையழ இல்லிடைநோயால் விளிவார் பழவினைப்பயனே யெய்தவின், அடுத்த விணையாற் றுறக்கமெய்துஞ் சாதலை இரந்துகோட்டக்கதுடைத்தென்றார். இவை நான்குபாட்டானும் உயிரோம்பாமை கூறப்பட்டது.

(தெ - ப - ளா.)—(தமக்குச்செய்த நன்றிகளை நினைத்து,) புரந்தார் - ஆண்டவரசரது, கண் - கண்கள், நீர்மல்க - நீர்பெருகும்படி, சாகிற்பின் - (போரிலே) சாகப்பெறின், சாக்காடு - அச்சாவு, இரந்து - இரந்தாயினும், கோட்டக்கது - கொள்ளுந்தகு தியை, உடைத்து-உடையது.

780. If (heroes) can so die as to fill with tears the eyes of their rulers, such a death deserves to be obtained even by begging.

எகூ-ம். அதி. நட்பு.

இனி அப்படைபோல அரசனுக்கு வினையிடத்துதவதாய நட்பினை ஜந்த திகாரம் விதிமுகத்தானும் பண்ணிரண்டதிகாரம் எதிர்மறைமுகத்தானும் கூறுவான்றூடங்கி, விதிமுகவதிகாரமைந்தனுள்ளும் முதற்கண் நட்புக் கூறுகின்றார். அஃதாவது இன்னதென்பதும் அதிகாரமுறைமையும் இதனுள் விளங்கும்.

க. செயற்கரிய யாவுள நட்பி னதுபோல்  
வினைக்கரிய யாவுள காப்பு.

(பரி - னா.) எ-து, —நட்புப்போலச் செய்து கோடற்கரிய பொருள்கள் யாவையுள்? செய்துகொண்டால் அதுபோலப் பகைவர் செய்யும் விணைக்குப் புகற்கரிய காவலான யாவையுள்? எ-து.

நட்புச்செய்தற்காவானாப் பெறுதலும் பெற்றுற் செய்யுமுபாயமும் செய்தாற்கிரியின்றி நிற்றலுமுதலிய அரியவாகவின் நட்பிற்செயற்கரியனவில்லையென்றும், செய்தாற் பகைவரஞ்சி விணைதொடங்காராகவின் அதுபோல விணைவாரா மைக்கு அரியகாவ வில்லையென்றங் கூறினார். நட்புத்தான் இயற்கை செயற்கை யென இருவகைப்படும். அவற்றுள் இயற்கை பிறப்புமுறையானுயதாலும் தேய முறையானுயதாலுமென விருவகைப்படும். அவற்றுள் முன்னையது சுற்றமாக வின் அது சுற்றந்தழாவினடங்கிற்று; ஏனையது பகையிடையிட்டதேயத்ததாக வின், அது துணைவிலியன வலியறிதலுளாடங்கிற்று. இனி ஈண்டுச் சொல்லப் படுவது முன்செய்த வதவிபற்றி வருஞ்செயற்கையோகவின், அதன் சிறப்பு இதனும் கூறப்பட்டது.

(தெ-ப-நா.)—நட்பின் - சிநேகம்போல, செயற்கு அரிய-சம்பாதித்துக்கொள்ளுதற்கு அரியபொருள்கள், யா - எவைகள், உள் - இருக்கின்றன, (சம்பாதித்துக்கொண்டால்) அதுபோல் - அச்சிநேகத்தைப் போல, விணைக்கு அரிய - (பகைவர் செய்யும்) தொழிலுக்குப் (புகுதற்கு) அரிய, காப்பு - காவலானவை, யா - எவைகள், உள் - இருக்கின்றன.

781. What things are there so difficult to acquire as friendship? What guards are there so difficult to break through by the efforts (of one's foes)?

#### உ. நிறைநீர் நீரவர் கேண்மை பிறைமதிப் பின்னீர் பேதையார் நட்பு.

(பரி - னா.) எ-து, —அறிவுடையார் நட்புக்கள் பிறை நிறையுந்தன்மை போல நாடோறு நிறையுந்தன்மையவாம்; மற்றைப் பேதைமையுடையார் நட்புக்கள் நிறைந்த மதிபின் குறையுந்தன்மைபோல நாடோறுங் குறையுந்தன் மையவாம், எ-து.

நீரவரொன்றுர், இனிமைபற்றி. கேண்மை, நட்பென்பன ஒருபொருட் கிளவி. செய்தாரது பன்மையான் நட்பும் பலவாயின. அறிவுடையாரும் அறிவுடையாருஞ் செய்தன முன்சுருங்கிப் பின்பெருகற்கும், பேதையாரும் பேதையாருஞ் செய்தன முன்பெருகிப் பின்சுருங்கற்குங் காரணம் தம்முன் முன்னறியா மையும் பின்னறிதலுமாம்.

(தெ - ப - நா.)—நீரவர் - அறிவுடையவரது, கேண்மை - சிநேகம், பிறை - பிறைபோல, நிறை நீர் - (நாடோறும்) நிறை யுந் தன்மையினவாம்; பேதையார் - அறிவில்லாதவரது, நட்பு - சிநேகம், மதி - (நிறைந்த) சந்திரன்போல, பின் நீர் - பின்னே (நாடோறும்) குறையுந்தன்மை யனவாம்.

782. The friendship of the wise waxes like the new moon; (but) that of fools waxes like the full moon.

ஈ. நவிரேறு நானயம் போலும் பயிரேறுறம்  
பண்புடையாளர் தொடர்பு.

(பரி - ளா.) எ-து, —நற்குணமுடையமக்கள் தம்முடசெய்த நட்புப்பயி ஹங்தோறும் அவர்க்கின்பஞ்செய்தல் நூற்பொருள் கற்குந்தோறுங் கற்றூர்க் கின்பஞ்செய்தலை யொக்கும், எ-று.

நயத்தினைச் செய்தலான், நயமெனப்பட்டது. இருமையினும் ஒருகாலைக் கொருகால் மிகுமென்பதாம். இவை யிரண்டுபாட்டானும் அச்சிறப்பிற்கேது கூறப்பட்டது.

(தெ - ப - ளா.)—பண்புடையாளர் - நற்குணமுடையமக்கள், தொடர்பு - (தங்களிலேசெய்த) நட்பு, பயில்தொறும்-பழ குந்தோறும், (அவருக்கு இன்பஞ்செய்தல்), நால் - நூற்பொருள், நவில்தொறும் - கற்குந்தோறும், நயம்போலும் - (கற்பவர்க்கு) இன்பஞ்செய்தல்போலும்.

783. Like learning, the friendship of the noble, the more it is cultivated, the more delightful does it become.

ச. நகுதற் பொருட்டன்று நட்டன் மிகுதிக்கண்  
மேற்சென் நிடத்தற் பொருட்டு.

(பரி-ளா.) எ-து, —ஒருவரேதொருவன் நட்புசெய்தல் தம்முணகுதற் கியைந்தன சொல்லி நகையாடற் பொருட்டன்று; அவர்க்கு வேண்டாதசெய்கை யுளதாயவழி முற்பட்டுக் கழறுதற்பொருட்டு.

பழியும் பாவமுங் தருஞ்செய்கை துன்பமே பயத்தலான் வேண்டப்படுவதன்மையின் அதனை மிகுதியென்றும், அதுசெய்தற்கு முன்னே மீட்டல்வேண் தெவின் மேற்சென்றென்றும், இன்சொற்கு மீளாமையின் இடத்தற்பொருட்டென்றுங்கூறினார். இதனால் நட்பின்பயன் கூறப்பட்டது.

(தெ - ப - ளா.)—நட்டல் - (ஒருவரேடு ஒருவர்) நட்புச் செய்தல், (நகைசெய்தற்கு ஏற்றவைசொல்லி) நகுதல்பொருட்டு-நகைசெய்தற்பொருட்டு, அன்று-அல்ல, மிகுதிக்கண் - (அவர்க்கு) வேண்டாத செய்கை (உண்டான விடத்து), மேற்சென்று - முற்பட்டு, இடத்தல்பொருட்டு - கண்டித்துப் புத்திசொல்லுதற் பொருட்டு.

784. Friendship is to be practised not for the purpose of laughing but for that of being beforehand in giving one another sharp rebukes in case of transgression.

இ. புணர்ச்சி பழுதல் வேண்டா வுணர்ச்சிதா  
நட்பாங் கிழமை தரும்.

(பரி - ளா.) எ-து, — ஒருவனே பொருவன் நட்பாதற்குப் புணர்ச்சியும் பழகுதலுமாயிய காரணங்கள் வேண்டுவதில்லை, இருவர்க்கு மொத்த வணர்ச்சி தானே நட்பாமுரிமையைக் கொடுக்கும், எ-து.

புணர்ச்சி ஒருதேயத்தா ராதல், “இன்றே போல்க்கும் புணர்ச்சி தானே.” என்றதும் அதனை. பழகுதல் பலகாற்கண்டு சொல்லாடியும் மருவுதல். இவ்விரண்டுமீன்றிக் கோப்பெருஞ்சோழனுக்கும் பிசிராங்கதையார்க்கும் போல உணர்ச்சியொப்பின், அதுவே உடனுயிர் நீங்குமுரிமைத்தாய் நட்பி ஜைப் பயக்குமென்பதாம். நட்பிற்குப் புணர்ச்சி, பழகுதல், உணர்ச்சியொத்த வென்னுங் காரண மூன்றனுள்ளும் பின்னது சிறப்புடைத்தென்பது இதனாற் கூறப்பட்டது.

(தெ - ப - ளா.)—(லூருவனே ஒருவன் நட்பாகுதற்கு), புணர்ச்சி - ஓரிடத்திருத்தலும், பழகுதல் - பலதரங்கண்டு பேசலும், வேண்டா - வேண்டுவதில்லை; உணர்ச்சிதான் - (இருவர்க்கும்) ஒத்த அறிவுதானே, நட்பு ஆம் - சிநேகமாகும், கிழமை-உரிமையை, தரும் - கொடுக்கும்.

785. Living together and holding frequent intercourse are not necessary (for friendship); (mutual) understanding can alone create a claim for it.

கூ. முகங்க நட்பது நட்பன்று நெஞ்சத்  
தகங்க நட்பது நட்பு.

(பரி - ளா.) எ-து, — கண்டவழி அகமொழிய முகமாத்திரமே மலரும் வகை நட்குமது நட்பாகாது; அன்பால் அகமுமலர நட்குமதே நட்பாவது எ-று.

நெஞ்சின்க ணிகழ்வதனை செஞ்சென்றார். இறந்தது தழீஇய வேச்ச வும்மை விகாரத்தாற்றெலுக்கது. அதனால் இரண்டும் ஒருங்கே மலரவேண்டுமென்பது பெற்றும்.

(தெ-ப-ளா.)—முகம் நக - (கண்டவிடத்து) முகமாத்திரமே மலரும் வகை, நட்பது - சிநேகிப்பது, நட்பு அன்று-சிநேகமன்று; நெஞ்சத்து அகம் நக - (அன்பால்) உள்ளமும் மலர, நட்பது - சிநேகிப்பதே, நட்பு - சிநேகமாம்.

786. The love that dwells (merely) in the smiles of the face is not friendship; (but) that which dwells deep in the smiles of the heart is true friendship.

எ. ஆழிவி னவைங்க்கி யாறுய்த் தழிவின்க  
ணல்ல லுழப்பதா நட்பு.

(பரி-ளா.) எ-து, — கேட்டினைத்தருங் தீநெறிகளைச் செல்லுங்கால் விலக்கி ஏனை ஈன்னெறிகளைச் செல்லாக்காற் செலுத்தித் தெய்வத்தாற் கேவேங்துழி

அது விலக்கப்படாமையின் அத்துன்பத்தை உடனடியிப்பதே ஒருவனுக்கு நட்பாவது, எ-று.

ஆறென வருகின்றமையின், அழிவினைத் தருமலையென் ரெழிக்டார். “தெருண்டவறிவினவர்” என்பழிப்போல இன்சாரியை நிற்க இரண்டனாருடு தொக்கது. இனி நவையென்று பாடமோதி, அதற்குப் போரழிவினாலும் செலவு வழிவினாலும் வந்த துன்பங்களென்றும், அழிவின்கணன்பதற்கு யாக்கையழிவிள்க ணென்றும் உரைப்பாரு மூளர்.

(தெ-ப-ா.)—நட்பு - (ஒருவனுக்கு) நட்பாவது, அழிவின் - அழிவைத்தருகிற, அவை - தீயவழிகளிலே, நீக்கி-நீங்கச் செய்து, ஆறு - நல்வழிகளிலே, உய்த்து-நடத்தி, அழிவின்கண் - (ஊழினாலே) கேடு வந்தவிடத்து, அல்லல் - அத் துன்பத்தை, உழப்பது ஆம் - உடனிருந்து அனுபவிப்பதோம்.

787. (True) friendship turns aside from evil (ways), makes (him) walk in the (good) way, and, in case of loss it shares his sorrow (with him).

அ. உடுக்கை யிழந்தவன் கைபோல வாங்கே  
யிடுக்கண் களைவதா நட்பு.

(பரி-ா.) எ-று,—அவையிடை யாடைகுலைந்தவனுக்கு அப்பொழுதே கைசென்றுதவி அவ்விளிவரல் களையுமாறுபோல, நட்டவனுக்கு இடுக்கண் வங்கு அப்பொழுதே சென்றுதவி அதனைக் களைவதே நட்பாவது, எ-று.

அற்றங்காத்தற்கட்ட கை தன்மனத்திலு முற்படுதலின், அவ்விளை இடுக்கண் களைவழியும் அதற்கொத்த தொழி லுவமையினாலும் வருவிக்க. உடையவன் ரெழில் நட்பின்மே லேற்றப்பட்டது.

(தெ-ப-ா.)—நட்பு - நட்பாவது, உடுக்கை இழந்தவன் - (சபையினிடத்து) ஆடைகுலைந்தவனுக்கு, கைபோல-கையுதவு தல்போல, (சிகேகிக்கப்பட்டவனுக்கு), ஆங்கே-அப்பொழுதே, இடுக்கண் - துன்பத்தை, களைவது ஆம் - நீக்குவதாம்.

788. (True) friendship hastens to the rescue of the afflicted (as readily) as the hand of one whose garment is loosened (before an assembly).

க. நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனிற் கொட்டின்றி  
யொல்லும்வா யூன்று நிலை.

(பரி-ா.) எ-று,—நட்பினுக்கு அரசிருக்கை யாதெனின், அஃது எஞ்சுள்ளுந் திரிபின்றி இயலுமெல்லையெல்லாம் அறம் பொருள்களிற் தளராமைத்தாங்குக் தின்மை, எ-று.

ஒருஞான்றும் வேறுபடாது மறுமை மிம்மைகட்டு உறுதியாய அறம் பொருள்களிற் தளர்ந்துழி அத்தளர்ச்சி நீக்கி அவற்றின்கணிறுத்துதற்கு மேல் ஒரு செயலுமின்மையின், அதனை நட்பிற்கு முடிந்தவெல்லை யென்றார்.

(தெ - ப - கா.)—நட்பிற்கு - சினேகத்திற்கு, வீற்றிருக்கை - அரசிருக்கை, யாது எனின் - ஏதெனின், கொட்டு இன்றி- (எங்கானும்) வேறுபடாமல், ஒல்லும்வாய் - கூடுமிடத் தெல்லாம், ஊன்றும்நிலை - (அறம்பொருள்களிலே தளராமல்) தாங்குந்தின்மை.

789. Friendship may be said to be on its throne when it possesses the power of supporting one at all times and under all circumstances, (in the practice of virtue and wealth).

க. இனைய ரிவொமக் கிள்ளம்யா மென்று  
புனையினும் புல்லென்னு நட்பு.

(பரி-கா.) எ-து,—இவர் நமக் கித்துணையின்பினர் யாமிவர்க் கித்தன்கையென்று ஒருவனை யொருவர் புனைத்துசொல்லினும், நட்புப் புல்லிதாய்த் தோன்றும், எ-று.

இவர்க்கென்பது வருவிக்கப்பட்டது. தாம் அவொன்னும் வேற்றுமையின் நிவைத்துப் புனைத்துக்காட்பினும் வேற்றுமையுண்டாமாகவின், நட்புப் புல்லென்னு மென்றார். இவையைத்துபாட்டானும் நட்பின்திலக்கணம் கூறப்பட்டது.

(தெ - ப - கா.) இவர் எமக்கு - இவர்நமக்கு, இனையர் - இவ்வள வன்பினர், யாம் - நாம், இன்னம் என்று - (இவர்க்கு) இவ்வள வன்பினேம் என்று, புனையினும் - (ஒருவனா)ஒருவர் சிறப்பிக்கினும், நட்பு - சினேகம், புல் என்னும் - சிறிதாய்த்தோன்றும்.

790. Though friends may praise one another saying “He is so intimate with us, and we so much (with him);” (still) such friendship will appear mean.

அ/ஏ-ம். அதி—நட்பாராய்தல்.

அஃதாவது மேற்சொல்லிய விலக்கனத்தானா யாராய்ந்தமிடே நட்கவேண்டுதலின், அவனா யாராயுங்கிறம். அதிகாரமுறைமையும் இதனுனைவிளக்கும்.

க. நாடாது நட்டவிற் கேழல்லை நட்டபின்  
வீடில்லை நட்பாள் பவர்க்கு.

(பரி-கா.) எ-து,—நட்பினவிரும்பி அதன்கண்ணே நிற்பார்க்கு ஒருவாறே நட்புச்செய்தபின் அவனை விடுதலுண்டாகாது; ஆகலான், ஆராயாது நட்புச்செய்தல்போலக் கேடு தருவது பிறிதில்லை, எ-று.

ஆராய்தல்குணச்செய்க்ககளது நன்மையை யாராய்தல். கேடு—ஆகுபெய். நட்கிற்றுமவொன்னும் வேற்றுமையின்மையின் வீடில்லையென்றும், அவ்வேற்றுமை யின்மையான் அவன்கட்பழிபாவங்கள் தமவா மாகவின் இருமையுங் கெடுவொன்பது நோக்கி நாடாது நட்டவிற் கேழல்லையென்றுங் கூறினும்.

(தெ-ப-ா.) நட்பு ஆள்பவர்க்கு - நட்பைவிரும்பி அதனி டத்தே நிற்பவர்க்கு, நட்டபின்-(இருவனோடு)நட்புச் செய்தபின், வீடு - (அவனை) விடுதல், இல்லை - உண்டாகாது, (ஆதலால்), நாடாது - ஆராயாமல், எட்டவின் - சிநேகித்தல்போல, கேடு-கேடு (தருவது), இல்லை - (வேறே) இல்லையாம்.

791. As those who are of a friendly nature will not forsake (a friend) after once loving (him), there is no evil so great as contracting a friendship without due inquiry.

ஏ. ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை தான்சாங் துயரங் தரும்.

(பரி-ா.) எ-து,-குணமுஞ்செய்கையு நல்லனென்பதும் அல்லனென் பதும் பலகா லாராய்ந்தும் பலவாற்று ஞாய்ந்தும் ஒருவனோடு நட்புக்கொள் ளாதவன் முடிவிற் ரூன் சாதற்கேதுவாய துன்பத்தினைத் தன் மாற்றுர் வினா க்கவேண்டாமற் றுனே விளைக்கும், எ-று.

கடைமுறைக்கண்ணே இறுதிக்கட்டொக்க ஏழாவது விரிக்க. குணமுஞ் செயலுக் தீயானோடு கொள்ளின் அவற்கு வரும் பகைமையெல்லாங் தன்மேல் வாய்ப்பின் அவற்று விறங்குவிட மென்பதாம். இவை யிரண்டுபாட்டானும் ஆராயாவழிப் படுமிழுக்குக் கூறப்பட்டது.

(தெ - ப - ா.)—(குணமுஞ் செய்கையும் நல்லனென்பதும் அல்லனென்பதும்) ஆய்ந்து - (பலகால்) ஆராய்ந்தும், ஆய்ந்து - (பலவழியால்) ஆராய்ந்தும், கேண்மை - (இருவனோடு) நட்பை, கொள்ளாதான் - கொள்ளாதவன், கடைமுறை - முடிவில், தான் சாம் - தான் சாவதற்கு ஏதுவாகிய, துயரம் - துன்பத்தை, தரும் - (தானே) விளைத்துக்கொள்ளுவான்.

792. The friendship contracted by him who has not made repeated inquiry will in the end grieve (him) to death.

ஏ. குணனுங் குடிமையுங் குற்றமுங் குன்று வினனு மறிந்தியாக்க. நட்பு.

(பரி - ா.) எ-து,-ஒருவன் குணத்தினையும் குடிப்பிறப்பினையும் குற்றத்தினையும் குறைவற்ற சுற்றத்தினையு மாராய்ந்தறிந்து, அவனோடு நட்புச் செய்க, எ-று.

குற்றமில்லாதார் உலகத்தின்மையின் உள்ளது பொறுக்கப்படுவதாயின் அவர்நட்பு விடற்பாற் றன்றென்பார் குற்றமுமென்றும், சுற்றப்பினிப்புடையார் நட்டாரோடும் பினிப்புண்டுவருதலிற் குன்றுவினனு மென்றும், விடப்படிற் றங்குறையா மென்பார் அறிந்தியாக்க வென்றுங் கூறினார்.

(தெ - ப - ா.)—குணனும் - (இருவனது) குணத்தையும், குடிமையும் - குடிப்பிறப்பையும், குற்றமும் - குற்றத்தையும், குன்று இனனும் - குறைவற்ற சுற்றத்தையும், அறிந்து - (ஆரா

யங்கு) அறிந்து, நட்பு யாக்க - (அவனேடு) சினேகஞ்செய்யக் கடவள்.

793. Make friendship (with one) after ascertaining (his) character, birth, defects, and the whole of one's relations.

ச. குடிப்பிறந்து தன்கட்ட பழிநானு வானைக் கொடுத்துங் கொள்வேண்டு நட்பு.

(பரி - ளா.) எ-து, — உயர்ந்த குடியின்கட்ட பிறந்து தன்மாட்டு உலகர் சொல்லும் பழிக்கு அஞ்சுவானைச் சில கொடுத்தாயினும் நட்புக்கோடல் சிறங்தது, எ-று.

குடிப்பிறப்பாற் றுன் பிழைசெய்யாமையும், பழிக்கஞ்சலாற் பிழைத்தன பொறுத்தலும், பெற்றும் இவை யிரண்டு முடையானைப் பெறுதலருமையின், அவன் நட்பை விலைகொடுத்துங் கொள்க வென்பதாம்.

(தெ - ப - ளா.) குடிப்பிறந்து - உயர்ந்தகுடியிற் பிறந்து, தன்கண் - தன்னிடத்து, பழி - (உலகத்தார்) சொல்லும் பழிக்கு, நானுவானை-அஞ்சுபவனை, கொடுத்தும்- (யாதாயினுமொன்றை) கொடுத்தாயினும், நட்புக் கொள்வேண்டும்- சினேகஞ்செய்தல் வேண்டும்.

794. The friendship of one who belongs to a (good) family and is afraid of (being charged with) guilt, is worth even purchasing.

இ. அழச்சொல்லி யல்ல திடித்து வழக்கறிய வல்லார்நட்ட பாய்ந்து கொள்ல.

(பரி - ளா.) எ-து, — தாம் உலகவழக்கல்லது செய்யக் கருதிற் சோகம் பிறக்கும்வகை சொல்லி விலக்கியும், செய்தக்காற் பின்னாஞ் செய்யாவகை நெருக்கியும், அவ்வழக்குச் செய்யாவழிச் செய்விக்கவும் வல்லானா ஆராய்ந்து நட்புக்கொள்க, எ-று.

அழச்சொல்லி யிடித்தென வந்த பரிகாரவினைகாளான் அவற்றிற்கேற்ற குற்றவினைகள் வருவிக்கப்பட்டன. வழக்கு - உலகத்தார் அடிப்படச் செய்து போங்த செயல். தம்மொடு நட்டாரும் அறியும்வகை அறிவித்த லரிதாகவின் அறியவல்லா மொன்றார். இரண்டாவது இறுதிக்கட்ட டொக்கது.

(தெ - ப - ளா.) — அல்லது - (தாம்) உலகநடையல்லாத தை (செய்யானினக்கின்), அழச்சொல்லி - அழும்வகைசொல்லி (விலக்கியும்), இடித்து - (செய்தக்கால் பின்னாம்செய்யாவகை) நெருக்கியும், வழக்கு - அவ்வுலகநடையைச் (செய்யாவிடத்து), அறியவல்லார் - செய்விக்கவும் வல்லவனா, ஆய்ந்து - ஆராய்ந்து, நட்பு கொள்ள - சினேகஞ்செய்யக் கடவர்.

795. You should examine and secure the friendship of those who can speak so as to make you weep over a crime (before its commission).

or rebuke you severely (after you have done it) and are able to teach (you the ways of) the world.

சு. கேட்டினு முண்டோ ருறுதி கிளைஞரை  
நீட்டி யளப்பதோர் கோல்.

(பரி-ஈ.) எ-து,—ஒருவனுக்குக் கேடென்பது தன்னட்டாராகிய புல ந்களை எஞ்சாம லளப்பதோர் கோல்; ஆகவின், அதன்கண்ணும் அவனுற் பெறப்படுவதோர் ஈல்லறி வன்டு, எ-று.

தத்த நட்பெல்லைகள் சுருங்கியிருக்கவும் செல்வக்காலத்துப் புறத்துத்தோ ஸ்ரூமத் போந்தார் பின் கேடுவெந்துழிச் செயல் வேறுபடுதலின் அக்கேட்டால் அவை வரையறுக்கப்படுமென்பது பற்றிக் கேட்டினைக்கோலாக்கியும், அதனால் அவரை யளங்ததின்தால் ஆவாடையே கோடவின் அவ்வறிவை உறுதியென்றுங் கூறினார். கிளைஞர்-ஆகுபெயர். இஃதேக்தேசவுருவகம். இவைநான்குபாட்டானும் ஆராயுமாறும் ஆராய்ந்தால் நட்கப்படுவார் இவ்வொன்பதாங் கூறப்பட்டன.

(தெ-ப-ஈ.)—(ஒருவனுக்குக் கேடென்பது,) கிளைஞரை - சுற்றத்தாரது நட்பாகிய (ஷிலங்களை,) நீட்டி அளப்பது - குறையாமல் அளப்பதாகிய, ஓர்கோல் - ஒருக்கோலாம்; (ஆகலால்), கேட்டினும் - அக்கேட்டினிடத்தும், ஓர் உறுதி - (அவராலே பெறப்படும்) ஒருங்கல்லறிவு, உண்டு - உளது.

796. Even in ruin there is some good ; (for) it is a rod by which one may measure fully (the affection of one's) relations.

எ. ஊதியமென்ப தொருவற்குப் பேதையார்  
கேண்மை யொரீஇ விடல்.

(பரி-ஈ.) எ-து,—ஒருவனுக்குப் பேறென்று சொல்லப்படுவது அறி விலாரோடு நட்புக்கொண்டானுமின் அதனையொழிந்து அவரி ஈங்குதல், எ-று.

நட்பொழிந்தாலும் நீங்காக்கால் வெறிகமழ் சந்தனமும் வேந்தையும் வே மாறபோலத் தீங்கு வருதலின் விடலென்றும், நீங்கியவழித் தீங்கொழிதலே யன்றி இருமை யின்பத்திற் குரிமையெய்தலும் முடைமையின் அதனை ஊதிய மென்றுங் கூறினார்.

(தெ-ப-ஈ.)—ஒருவற்கு - ஒருவனுக்கு, ஊதியம் என்பது- பேறென்று சொல்லப்படுவது, பேதையார்-அறி வில்லாதவரது, கேண்மை - நட்பை, ஓரீஇ-ஓழிந்து, விடல் - (அவரை) விட்டு நீங்குதல்.

797. It is indeed a gain for one to renounce the friendship of fools.

அ. உள்ளற்க வள்ளஞ் சிறுகுவ கொள்ளற்க  
வஸ்லற்க னூற்றறுப்பார் நட்பு.

(பரி - கா.) எ-து, — தம்முக்குஞ் சுருங்குதற்குக் காரணமாய வினைக் கொச் செய்ய நினையாதொழிக; அதுபோலத் தமக்கொருதுள்பம் வந்துழிக்கைவிடுவார் நட்பினைக் கொள்ளாதொழிக, எ-து.

உள்ளஞ் சிறுகுவவாவன தம்மின்வலியாரோடு தொடர்கியனவும் பயனில்லனவுமாம். ஆற்றென்பது முதனிலைத்தொழிற்பெயர். முன்னெல்லாம் வலியராவார்போன்று ஒழிதலின், வலியறுப்பா மொன்று. எடுத்துக்காட்டுவமை. கொள்ளின் அழிக்கேவிடமென்பதாம்.

(தெ-ப-கா.)— உள்ளம் - (தம்) மனவெழுச்சி, சிறுகுவ - சுருங்குதற்குக் காரணமாகிய தொழில்களை, உள்ளறக - (செய்ய) நினையா திருக்கக்கடவர்; (அதுபோல), அல்லறகண் - (தமக்கொரு) துப்பம் வந்தவிடத்து, ஆற்று அறுப்பார் - கைவிடுவோரது, நட்பு-சிநேகத்தை, கொள்ளறக-கொள்ளாதிருக்கக்கடவர்.

798. Do not think of things that discourage your mind, nor contract friendship with those who would forsake you in adversity.

க. கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை யடுங்காலை யுள்ளினு முள்ளஞ் சுடும்.

(பரி - கா.) எ-து, — ஒருவன் கெடுங்காலத்து அவனைவிட்டு நீங்குவார் முன்னவனேடு செய்த நட்பு, தன்னைக் கூற்றுங்காலத்து ஒருவன் நினைப்பி னும், அங்கினைத்த வள்ளத்தைச் சுடும், எ-து.

நினைத்ததுணையானே இயைபில்லாத பிறதுக்குங் கூற்றினுங் கொடிதாமெனக் கைவிடென்னிச் செய்த நட்பின் கொடுமை கூறியவாறு. இனி அவன்றனே ஆக்கியகேடு தன்னையடுங்காலை யுள்ளினும் அக்கேட்டினுஞ் சுடுமென்றுவாப்பாரு முளர். இவை மூன்றுபாட்டானும் ஆராய்ந்தால் நட்கப்படாதார் இவொன்பது கூறப்பட்டது.

(தெ-ப-கா.)— கெடும் காலை - (ஒருவன்) கெடுங்காலத்து, கைவிடுவார் - (அவனைவிட்டு) நீங்குவார், கேண்மை - (முன் அவனேடு செய்த) நட்பானது, அடும் காலை - (கூற்றுவன்) கொல் லுங்காலத்து, உள்ளினும் - (ஒருவன்) நினைக்கினும், உள்ளம் - (அங்கினைத்த) உள்ளத்தை, சுடும் - வருத்தும்.

799. The very thought of the friendship of those who have deserted one at the approach of adversity will burn one's mind at the time of death.

க. மருவுக மாசற்றூர் கேண்மையொன் நீத்து மொருவுக வொப்பிலார் நட்பு.

(பரி - கா.) எ-து, — உலகோடு ஒத்துக் குற்றமற்றூர் நட்பினையே பயில்க; உலகோடொத்தவில்லார் நட்பினை அழியாது கொன்டாராயின், அவர் வேண்டியதொன்றைக் கொடுத்தாயினும் விடுக, எ-து.

உலகோடொத்தார் நட்பு இருமையின்பழும் பயத்தவின் மருவுகவென்றும், அதனேபீ மாருமினார் நட்புத் துன்பமே பயத்தவின் அதனேழிலை விளைகொடுத் துக் கொள்கவென்றுக் கூறினார். இதனால் அவ்விருமையும் தொகுத்துக் கூறப் பட்டன.

(தெ - ப - ளா.)—மாச அற்றூர் - (உலகோடொத்து) குற்ற மற்றவரது, கேண்மை - நட்பையே, மருவுக - பழக்கடவன்; ஒப்பு இலார் - (உலகத்தோடு) ஒத்தவில்லாதவரது, நட்பு-சினேக த்தை, (ஆராயாதுகொண்டால்), ஒன்று - (அவருக்குவேண்டிய) ஒன்றை, ஈந்தும் - கொடுத்தாயினும், ஒருவுக - விடக்கடவன்.

800. Continue to enjoy the friendship of the pure ; (but) renounce even with a gift, the friendship of those who do not agree (with the world.)

### அக - ம். அதி. பழமை.

அஃதாவது நட்டாரது பழையராந்தன்மைபற்றி அவர் பிழைத்தன பொறுத்தல். காரணப்பெயர் காரியத்திற் காயிற்று. ஆராய்ந்து நட்கப்பட்டாரோனி னும் பொறுக்கப்படுக் குற்றமுடைய ராகலானும் ஊழ்வகையானும் நட்டார் மாட்டுப் பிழையுள்ளதாமென்பது அறிவித்தற்கு, இது நட்பாராய்தவின்பின் வைக்கப்பட்டது.

க. பழமை யெனப்படுவ தியாதெனின் யாதுகும் கிழமையைக் கீழ்ந்திடா நட்பு.

(பரி - ளா.) எ - து, —பழமையென்று சொல்லப்படுவ தியாதென்று விளின், அது பழமையோர் உரிமையாற் செய்வனவற்றைச் சிறிதுஞ்சிதையாது அவற்றிற் குட்ம்பமும் நட்பு, எ-று.

கிழமை-ஆகுபெயர். கெழுதகைமையென வருவனவு மது. உரிமையாற் செய்வனவாவன கருமாயின செய்யுங்காற் கேளாது செய்தல், கெடும்வகை செய்தல், தமக்கு வேண்டியன தாமே கோடல், பணிவச்சங்களின்மை யென்றிவை முதலாயின. சிதைத்தல் - விலக்கல். இதனாற் பழமையாவது காலஞ் சென்றதன்று இப்பெற்றித்தாய் நட்பென்பது கூறப்பட்டது.

(தெ-ப-ளா.)—பழமை எனப்படுவது-பழமைஎன்று சொல்லப்படுவது, யாது எனின்-யாதென்றுகேட்கின் (அது), கிழமையை - (பழமையோர்) உரிமையாலே செய்தவைகளை, யாதும்-சிறிதாயினும், கீழ்ந்திடா - சிதைக்காமல் (அவைகளுக்கு உடன் படுவதாகிய), நட்பு - சினேகமாம்.

801. Intimate friendship is that which cannot in the least be injured by (things done through the) right (of long standing intimacy).

க. நட்பிற் குறுப்புக் கெழுதகைமை மற்றதற் குப்பாதல் சான்றேர் கடன்.

(பரி - கா.) எ-து, —நட்பிற்கு அவயவமாவன நட்டார் உரிமையாற்செய் வன, அதனால் அவ்விரிமைக்கு இனியராதல் அமைந்தார்க்கு முறைமை, எ-து.

வேற்கொண்ட உறுப்பென்றால். உறுப்பென்பது ஈண்டிலக்கணியாடி யாகவங்க குறிப்புச்சொல். அவயவமாத லறிக்கே இனியராவொன்பது தோன்றக் கான்றேர்மேல் வைத்தார்.

(தெ - ப - கா.)—நட்பிற்கு - சிகேகத்திற்கு, உறுப்பு-அவயவமாவன, கெழுதகைமை - (நட்பினர்) உரிமையாற் செய்பவையாம்; (ஆதலால்), அதற்கு - அவ்விரிமைக்கு, உப்பு ஆதல்-இனி மையராதல், சான்றேர் - நிறைந்தோர்க்கு, கடன் - முறைமை.

802. The constituents of friendship are (things done through) the right of intimacy; to be pleased with such a right is the duty of the wise.

ஈ. பழகிய நட்பெவன் செய்யுங் கெழுதகைமை  
செய்தாங் கமைபாக் கடை.

(பரி - கா.) எ-து, — தாழுடம்படாதனவேஞும் நட்டார் உரிமையாற் செய்தனவற்றிற்குத் தாஞ்செய்தாற்போல உடம்படாராயின், அவரோடு பழயதாய்வங்க நட்பு என்னபயனைச் செய்யும், எ-து.

செய்தாற்போல வடம்படிதலாவது தாழும் அவரிடத்துறிமையா வூடம் படுதல்: இவை மிரண்டிபாட்டானும் பழமையான் வரும் உரிமையது சிறப்புக் கூறப்பட்டது.

(தெ - ப - கா.)—கெழுதகைமை - (நட்பினர்) உரிமையி னாலே செய்தவைகளுக்கு, செய்தாங்கு - (தாங்) செய்தவை போல, அமையாக்கடை - உடன்படாராயின், பழகிய - (அவரோடு) பழழயதாய்வங்க, நட்பு-சிகேகம், எவன்-என்னபயனை, செய்யும் - தரும்.

803. Of what avail is long-standing friendship, if friends do not admit as their own actions done through the right of intimacy?

ச. விழைதகையான் வேண்டி யிருப்பர் கெழுதகையாற் கேளாது நட்டார் செயின்.

(பரி - கா.) எ-து, —தங்கருமத்தை நட்டார் உரிமையாற் கேளாது செய்தாராயின், அச்செயலது விழையப்படுங் தன்மைபற்றி அதனை விரும்புவர் அறி வடையார், எ-து.

ஒருவர்க்குத் தங்கருமங் தாமதியாமன் முடிந்திருத்தலினாலும்கு நன்மையின்மையின், அச்செயல் விழையத்தக்கதாயிற்று. அதனை அவ்வாறிந்து விரும்புதல் அறிவடையார்க்கல்ல தின்மையின், அவர்மேல்வைத்துக்கூறினார். வேண்டியிருப்பொன்பது எழுந்திருப்ப கொன்பதுபோல ஒருசொன்னீர்மைத்து. இதனால் கேளாது செய்துழி அதனை விரும்புகவென்பது கூறப்பட்டது.

(தெ - ப - ளா.)—நட்டார் - நட்டினர், கெழுதகையால் - உரிமையால், கேளாது - (தம்மை) கேளாமல், செயின் - (தங்கருமத்தை) செய்தாராயின், விழைதகையான் - (அச்செயலது) விரும்பப்படுங் தன்மைபற்றி, (அறிவுடையோர்,) வேண்டியிருப்பர் - (அதனை) விரும்புவர்.

804. If friends, through the right of friendship, do (anything) without being asked, the wise will be pleased with them on account of its desirability.

ஞ. பேதைமை யொன்றே பெருங்கிழுமை யென்றுணர்க் கோதக்க நட்டார் செயின்.

(பரி - ளா.) எ-து,—தாம் வெறுக்கத்தக்கனவற்றை நட்டார் செய்தாராயின், அதற்குக் காரணம் ஒன்றித் பேதைமையென்றால் ஒன்றின் மிக்கவரிமை யென்றால் கொள்க, எ-து.

ஓன்றேவென்பது என்னிடைச்சொல். செயினெனவே, தம்மியல்பாற் செய்யாமைபெற்றும். இது வருகின்றவற்றுள்ளு மொக்கும். இழுமூன் வரும்பேதைமை யாவர்க்கு முன்மையிற் றமக் கேதங்கொண்டா ரொன்றால் ஊழ்வகையான் எம்மின்வரத்பாலது ஒற்றுமைமிகுதிபற்றி அவரின் வந்ததென்றால்கொள்வதல்லது அன்பின்மையென்று கொள்ளப்படா தென்பதாம். கெடும்வகை செய்யின் அதற்குக் காரணம் இதனாற் கூறப்பட்டது.

(தெ-ப-ளா.)—நோதக்க - (தாம்) வெறுக்கத்தக்கவைகளை, நட்டார் - சிகேகித்தவர், செயின் - செய்தாராயின், (அதற்குக்காரணம்), பேதைமை ஓன்றே - அறியாமையொன்றே, பெருங்கிழுமை - மிகுந்த உரிமையு(மாம்), என்று-என்று, உணர்க - அறியக்கடவர்.

805. If friends should perform what is painful, understand that it is owing not only to ignorance, but also to the strong claims of intimacy.

ஞ. எல்லைக்க ணின்றூர் துறவார் தொலைவிடத்துங் தொல்லைக்க ணின்றூர் தொடர்பு.

(பரி - ளா, எ-து,—நட்டுவரம் பிகவாது அதன்கண்ணே நின்றவர் தம மொடு பழையையிற் றிரியாது நின்றாது நட்பினை அவராற் ரூலைவு வந்தவிடத் தும் விடார், எ-து.

பழையையிற் றிரியாமை - உரிமையொழியாமை. தொலைவு - பொருட்கேடும் போர்க்கேடும்.

(தெ-ப-ளா.)—எல்லைக்கண் ணின்றூர் - (நட்டின்) வரம்பிலே நின்றவர், தொல்லைக்கண் ணின்றூர் - (தம்மோடு) பழையையில் வேறுபடாது நின்றவரது, தொடர்பு - நட்பை, தொலைந்த விடத் தும் - (அவராலே) தொலைவு வந்தவிடத்தும், துறவார் - விடார்.

806. Those who stand within the limits (of true friendship) will not even in adversity give up the intimacy of long standing friends.

எ. அழிவங்த செய்யினு மன்பறை ரன்பின்  
வழிவங்த கேண்மை யவர்.

(பரி - கா.) எ-து, —நட்டார் தமக்கழிவுவங்தவற்றைச் செய்தாராயினும் அவர்மாட்டன்பொழியார்; அன்புடனே பழையதாய்வங்த நட்பினையுடையார், எ-து.

அழிவென்பது முதனிலைத்தொழிற்பெயர். அழிவு - மேற்சொல்லிய கேடுகள். இவை யிரண்போட்டானாலும் கேடுசெய்தக்கண்ணும் நட்பு விடற்பாற் றன் தென்பது கூறப்பட்டது.

(தெ - ப - கா.)—அன்பின் - அன்புடனே, வழிவங்த - பழையதாய்வங்த, கேண்மையவர் - நட்பினையுடையவர், அழிவங்த-அழிவு வந்தவைகளை, செய்யினும் - செய்தாராயினும், அன்பு அரூர் - (அவரிடத்தே) அன்பு நீங்கார்.

807. Those who have (long) stood in the path of affection will not give it up even if their friends cause (them) their ruin.

ஆ. கேளிமுக்கங் கேளாக் கெழுதகைமை வல்லார்க்கு  
நாளிமுக்க நட்டார் செயின்.

(பரி - கா.) எ-து, —நட்டார்செய்த பிழையைத் தாமாகவேயன்றிப் பிறர் சொன்னாலும் கொள்ளாத உரிமையறியவல்லார்க்கு அவர் பிழை செய்வாராயின், அது பயன்பட்ட நாளாம், எ-து.

பிழையாவன சொல்லாது நற்பொருள்வெளவல், பணியாமை, அஞ்சாமை முதலாயின. கேட்டல்-உட்கோடல். கெழுதகைமைவல்லா பொன்பது ஒருடெயராய்க் கேளாதவென்னும் மெச்சத்திற்கு முடிபாயிற்று. செய்தபோர்த்துழியல்லது அவ்வண்மை வெளிப்படாமையின், செய்யாதன நாள்லவாயின. இதனாற் பிழைபொறுத்தற் சிறப்புக் கூறப்பட்டது.

(தெ - ப - கா.)—கேள் - நட்பினர்து, இமுக்கம் - பிழைய, கேளா - (பிறர்சொல்லினும்) கேளாத, கெழுதகைமை வல்லார்க்கு - உரிமையறியவல்லவர்க்கு, நட்டார் - அங்நட்பினர், இமுக்கம் - பிழையை, செயின் - செய்தாராயின் (அது), நாள்- (பயன்பட்ட) நாளாம்.

808. To those who understand that by which they should not listen to (tales about) the faults of their friends, that is a (profitable) day on which the latter may commit a fault.

க. கெடாஅ வழிவங்த கேண்மையார் கேண்மை  
விடாஅர் விழையு மூலரு.

(பரி - ளா.) எ-து, — உரிமையருது பழையதாய்வந்த நட்பினையுடையாரது நட்பினை அவர் பிழைநோக்கி விடுதல் செய்யாதானா உலகம் நட்புக்குறித்து விரும்பும், எ-று.

கெடாதென்பத விறுதிவிலை விகாரத்தாற் ரெட்க்கது. விடாதானாயெனவே விதைற்காரணங் கூறப்பட்டது. சம்மாட்டும் இவரித்தன்மைய ராவளென்று யாவருங் தாமே வந்து நட்பாவளொன்பதாம். கெடாவான்று பாடமோதி, நட்புத்தன்மையிற் கெடாராகியென் ஒலைப்பாருமளர்.

(தெ-ப-ளா.)—கெடா - (உரிமை) கெடாமல், வழிவந்த-பழையதாய்வந்த, கேண்மையார் - நட்பையுடையவரது, கேண்மை - நட்பை, விடார் - (அவர் பிழைநோக்கி) விடாதவரை, உலகு - உலகமானது, விழையும் - (நட்புக்குறித்து) விரும்பும்.

809. They will be loved by the world, who have not forsaken the friendship of those with whom they have kept up an unbroken long-standing intimacy.

க. விழையார் விழையப் படுபே பழையார்கட்  
பண்பிற் றலைப்பிரியா தார்.

(பரி - ளா.) எ-து, — பழைய நட்டார் பிழைசெய்தாராயினும். அவர்மாட்டுத் தும்பன்பி ஸீங்காதார் பகவரானும் விரும்பப்படுவர், எ-று.

தும்பன்பாவது செய்யாதமுன்போல அன்புடையராதல். மூன்றான்றுபுஞ் சிறப்பும்மையும் விகாரத்தாற் ரெட்க்கன. அத்திரிபின்மை நோக்கிப் பகவரும் நட்டாராவ ளான்பதாம். இவையிரண்டோட்டானும் பழையறிவார் எய்தும் பயன் கூறப்பட்டது.

(தெ-ப-ளா.)—பழையார்கண் - பழைய நட்பினைரிடத்து, (அவர் பிழைசெய்தாராயினும்), பண்பின்தலைப் பிரியாதார்-(தம்) பண்பு நீங்காதவர், விழையார் - பகவரானும், விழையப்படுபே-விரும்பப்படுவர்.

810. Even enemies will love those who have never changed in their affection to their long standing friends.

அ. மு. அதி. தின்டபு.

இனிப் பொறுக்கப்படாத குற்றமுடைமையின் விடற்பாலதாய நட்பு நட்பாராய்தற்கட்சருங்கச்சொல்லிபதுணையான் அடங்காமையின் அதனை விருவகை ப்படுத்து இரண்டதிகாரத்தாற் கூறுவான்ரெட்க்கி, முதற்கட்ட மந்புக்கறு கின்றூர். அஃதாவது தீக்குணத்தாரோடு உளதாய நட்பு. குணத்தின்றீமை ஒற்றுமைபற்றி உடையார் மேற்றுயது, பின் அவரோடு செய்த நட்பின்மேற்று விற்று. அதிகாரமுறைமை கூறுமையே விளங்கும்.

க. பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை  
பெருகவிற் குன்ற வினிது.

(பரி - கா) எ-து, —காதன்மிகுதியாற் பருகுவார் போன்றாயினுங் தீக் குணமுடையார் நட்பு வளர்தலிற் ஹெய்தல் நன்று, எ-று.

“பருகு வன்ன வருகா நோக்கமொடு” என்றார் பிறரும். நற்குணமில்லா ஓனவே, தீக்குணமுடையாரான்பது அருத்தாபத்தியான் வந்தது. பெருகி ஒல் வருங்கேடு குன்றினால் வாராமையின், குன்றலிலிதென்றார். இதனாற் றிட்டினது ஆகாமை பொதுவகையாற் கூறப்பட்டது. இனிச் சிறப்புவகையாற் கூறுப.

(தெ-ப-கா)—பருகுவார் போவினும்-(ஆசைமிகுதியால்) உண்பவர் போன்றாயினும், பண்பு இலார் - குணமிலாரது, [தீக்குணமுடையவரது என்றபடி,] கேண்மை - நட்பானது, பெருகவின் - வளர்தலினும், குன்றல் - குறைதல், இனிது - கல்வது.

811. The decrease of friendship with those who look as if they would eat you up (through excess of love) while they are really destitute of goodness is far better than its increase.

உ. உறின்ட் டறிமென்ரூ மொப்பிலார் கேண்மை  
பெறினு மிழப்பினு மென்.

(பரி-கா.) எ-து, —தமக்குப் பயனுள்வழி நட்புச்செய்து அஃதில்வழி யொழியும் ஒப்பிலாரது கட்பினே பெற்றால் ஆக்கமியாது? இழந்தாற் கேடி யாது? எ-று.

தமக்குற்றன பார்ப்பார் பிறரோடு பொருத்தமிலராகவின், அவனா ஒப்பி லாலான்றார்! அவர்மாட்டு நொதுமற்றன்மையே அமையு மென்பதாம்.

(தெ-ப-கா.)—உறின் - (தமக்குப்பயன்) உள்ளவிடத்து, நட்டு - சிநேகித்து, அறின் - (அது) இல்லாவிடத்து, ஒரூரும் - ஒழியும், ஒப்பு இலார் - ஒப்பில்லாதவரது, கேண்மை - சிநேக த்தை, பெறினும்-பெற்றாலும், (என்) - (செல்வம்) யாது, இழப் பினும் - இழந்தாலும், என் - (கேடு) யாது.

812. Of what avail is it to get or lose the friendship of those who love when there is gain and leave when there is none.

ஈ. உறுவது சீர் தூக்கு நட்பும் பெறுவது  
கொள்வாருங் கள்வரு நேர்.

(பரி - கா.) எ-து, —நட்பளவு பாராது அதனால்வரும் பயனளவு பார்க்கும் கட்டாரும், கொடுப்பாளாக் கொள்ளாது விலையைக்கொள்ளும் பொதுமக ஸிரும், பிறர்கேடு நோக்காது அவர்சோர்வு நோக்குங் கள்வரும், தம்முளொப்பார், எ-று.

நட்பு—ஆகுபெயர். பொருளையேகுவித்து வஞ்சித்தொழுகவின், கணிகையர் கள்வ ளென் றிவரோ டொப்பொன்பதாயிற்று. இவையிரண்டுபாட்டானுங் தமக்குறவுது பார்ப்பார் நட்பின்றீமை கூறப்பட்டது.

(தெ - ப - கா.)—உறுவது - (உட்பளவுபாராமல் அதனால்) வரும் விரயோசனத்தளவு, சீர் தூக்கும்-பார்க்கும், நட்பும் - நட-

பினரும், பெறுவது - (கொடுப்பாகாக் கொள்ளாமல்) விலையை, கொள்வாரும் - கொள்ளும் வேசையரும், கள்வரும் - (பிறர் கேடுகோக்காது அவர்சோர்வுபார்க்கும்) கள்வரும், நேர் - (தம் முள்) ஒப்பர்.

813. Friends who calculate the profits (of their friendship), prostitutes who are bent on obtaining their gains, and thieves are (all) of the same character.

ச. அமரகத் தாற்றறுக்குங் கல்லாமா வன்னுர்  
தமரிற் ரணிமை தலை.

(பரி - கா.) எ-து,-அமர் வாராதமுன்னெல்லாங் தாங்குவதபோன்று வந்துழிக் களத்திடை வீழ்த்துப்போங் கல்வியில்லாத புரவிபோல்வாரது தமர் மையில் தனிமை சிறப்புடைத்து, எ-று.

கல்லாமை-கதியைந்தும் சாரிபதினெட்டும் பொருமரனுற்றலும் அறியாமை. துன்பம் வாராதமுன்னெல்லாங் துண்ணயாவார்போன்று வந்துழி விட்டு நிங்குவబான்பது உவமையாற் பெற்றும். அவர் தமரானால் வருமிறுதி தனியானால் வாராமையின், தனிமையைத் தலையென்றார் : எனவே, அதுவுங் தீதாதல் பெறுதும்.

(தெ-ப-கா.)—(முன்னெல்லாங் தாங்குவதபோ விருங்து) அமரகத்து-போர்வந்தவிடத்து, ஆற்று அறுக்கும்-போர்க்களத் திலே தள்ளிவிட்டுப்போகின்ற, கல்லா-கல்வியில்லாத, மா அன்னர் - குதிகாபோல்பவரது, தமரின் - தமராங் தன்மையினும், தனிமை - தனியாயிருத்தலே, தலை - சிறப்புடைத்து.

814. Solitude is more to be desired than the society of those who resemble the untrained horses which throw down (their riders) in the field of battle.

ஞ. செய்தேமஞ் சாராச் சிறியவர் புன்கேண்மை  
யெய்தவி னெய்தாமை நன்று.

(பரி-கா.) எ-து,-செய்துவைத்தாலும் அரணுகாத கீழ்மக்களது தின்டபு ஒருவற் குண்டாதவின் இல்லையாதல் நன்று, எ-று.

சிறப்பும்மை விகாரத்தாற்றெடுக்கது. அரணுகாமை-தொலைவின்கண் விட்டு நிங்குதல். எய்தவினய்தாமை நன்றென்பதற்கு மேலுமாத்தாங் குகாக்க. சாராதவென்னும் பெயரொக்கம் கேண்மையென்னும் பெயர்கொண்டது ; சிறிய வளைங்பதனிக் கொள்ளின், செய்தென்பது சின்று வற்றும். இவையிரண்டுபாட்டானுங் தொலைவிற் ருண்ணயாகாத நட்பின் தீமை கூறப்பட்டது.

(தெ - ப - கா.)—செய்து - செய்துவைத்தாலும், ஏமம் சாரா - காவலாகாத, சிறியவர் - கீழ்மக்களது, புல் கேண்மை - தின்டபு, எய்தவின் - (ஒருவறுக்கு) உண்டாதவினும், எய்தாமை - இல்லாதிருத்தல், நன்று - நல்லது.

815. It is far better to avoid than to contract the evil friendship of the base who cannot protect (their friends) even when appointed to do so.

சு. பேதை பெருங்கெழிலி நட்பி அறிவுடையா  
ஓதின்மை கோடி யுறும்.

(பரி - கா.) எ-து, —அறிவிலானது மிகச்செறிந்த நட்பின் அறிவுடையா னது பகைமை கோடிமடங்கு நன்று, எ-து.

கேழிலியவென்பத விறுதிகிலை விகாரத்தாற்றெலுக்கது. பன்மை உயர்த்தற் கண் வந்தது. அறிவுடையான்பகைமை ஒருதீங்கும் பயவாமையானும், பேதை நட்பு எல்லாத்தீங்கும் பயத்தலானும், கோடியுறுமென்றார். பெருங்கழிநட்பெ ன்று பாடமோதவாருமூளர்.

(தெ - ப - கா.)—பேதை - அறிவில்லாதவனது, பெருங் கெழிலி நட்பின்-மிகநெருங்கிய நட்பைப்பார்க்கிலும், அறிவுடையார் - அறிவுடையவரது, ஏதின்மை - பகைமை, கோடி உறும்-கோடிப்பங்கு நல்லது.

816. The hatred of the wise is ten-million times more profitable than the excessive intimacy of the fool.

எ. நகைவகைய ராகிய நட்பிற் பகைவராற்  
பத்துதீத்த கோடி யுறும்.

(பரி - கா.) எ-து, —தாமதிதல் வகையராகாது நகுதல் வகையராதற் கேதுவாகிய நட்பான் வருவனவற்றின் பகைவரான் வருவன பத்துக்கோடி மடங்கு நல்ல, எ-து.

நட்பு—ஆகுபெயர். அங்நட்பாவது விடமருங் தூர்த்தரும் வேழும்பரும் போன்ற பலவகையா னகுவித்துத் தாம் பயன்கொண் பொழிவாரோடு உள தாயது. பகைவராலென்பது அவாய்விற்றவின், வருவனவென்பது வருவிக்கப் பட்டது. பத்துதீத்தகோடி - பத்தாகத்தொகுத்தகோடி. அங்நட்பான் வருமின் பங்களின் அப்பகைவரான் வருந்துன்பங்கள் இறப்பங்கலவென்பதாம். இதற் குப் பிற்஭ால்லாஞ் சொல்லிலக்கணத்தோடு மாறுகொள வுளாத்தார்.

(தெ - ப - கா.)—நகைவகையர் ஆகிய - (தாம் அறிதல்வகையராதற்கல்லாமல்) நகுதல்வகையராதற்கு ஏதுவாகிய, நட்பின் - நட்பால் (வருமவைகளின்), பகைவரால்-பகைவரால் (வருபவை), பத்துதீத்தகோடி - பத்துக்கோடிமடங்கு, உறும்-நல்லவையாம்.

817. What comes from enemies is a hundred-million times more profitable than what comes from the friendship of those who cause only laughter.

அ. ஒல்லுங் கரும முடற்று பவர்கேண்மை  
சொல்லாடார் சோர விடல்.

(பரி-ஈ.) எ-து,—தம்மான் முடியுங் கருமத்தை முடியாதாக்கிச் செய்யா தாரோடு கொண்ட நட்பினை அது கண்டால் அவரறியச்சொல்லாதே சோர விடுக, எ-று.

முடியாதாக்குதல் - முடியாதாக நடித்தல். சோரவிடல் - விடுகின்றவாறு தோன்றுமல் ஒருகாலைக்கொருகா லோயவிடுதல். அழியக்சொல்லினும் விடுகின் றவாறு தோன்றினும் அதுபொழுது பரிகரித்துப் பின்னு நட்பாயொழுகக் கருதுவராகவின், சொல்லாடாளான்றுஞ் சோரவிடலென்றுங் கூறினார். இவை மூன்றுபாட்டானும் முறையே பேதையார், ககுவிப்பார், இயல்வது செய்யா தாளான்றிவர்க ணட்பின் தீமை கூறப்பட்டது.

(தெ - ப - ஈ.)—ஓல்லும் கருமம் - (தம்மாலே) முடியுங் தொழிலை, உடற்றுபவர்-முடியாதாகச் செய்பவரோடு கொண்ட, கேண்மை - நட்பை, (அதுகண்டால்) சொல்லாடார் - (அதை அவரறிய) சொல்லாமல், சோரவிடல் - தளரவிடக்கடவர்.

818. Gradually abandon without revealing (beforehand) the friendship of those who pretend inability to carry out what they (really) could do.

கூ. கனவினு மின்னுது மன்னே வினைவேறு  
சொல்வேறு பட்டார் தொடர்பு.

(பரி - ஈ.) எ-து,—வினையுஞ்சொல்லு மொவ்வாது வேறுவேறு யிருப்பார் நட்பு நனவின்கண்ணேயன்றிக் கனவின்கண்ணு மின்னுது, எ-று.

வினை சொற்களதொவ்வாமை முதன்மே லேற்றப்பட்டது. அஃதாவது வினையிற் பகைவராய்ச் சொல்லின் நட்டாராயிருத்தல். சிகழ்வின்கண் உளதா மிருத்தலால், கனவினு மின்னுதெதன்றார். உம்மை ஏச்சவும்மை : இழிவு சிறப்பும்மையுமாம். மன்னும் ஓயும் அசைங்கிலை.

(தெ-ப-ஈ.)—வினைவேறு - தொழில்வேறு, சொல்வேறு-பேச்சுவேறு, பட்டார் - பட்டவரது, தொடர்பு - நட்பு, கனவினும் - (நனவிலே மாத்திரமல்லாமல்) கனவினும், இன்னுது - துன்பஞ் செய்வதாகும்.

819. The friendship of those whose actions do not agree with their words will distress (one) even in (one's) dreams.

கா. எனைத்துங் குறுகுத லோம்பன் மனைக்கெழீஇ<sup>1</sup>  
மன்றிற் பழிப்பார் தொடர்பு.

(பரி - ஈ.) எ-து,—தனியே மனைக்கணிருந்துழி நட்பாடிப் பலரோடு மன்றின்கணிருந்துழிப் பழிசூறுவார்நட்பு சிறிதாயினுந் தம்மை நனுகுதலைப் பரிகரிக்க, எ-று.

மனைக்கட் கெழுமலும் மன்றின்கட் பழித்தலுங் தீதாகவின், அவர் ஒருகா அங் தம்மை நனுகாவகை குறிக்கொண்டு காக்கவென்பார், அவர் நட்பின்மேல் வைத்துக் கூறினார். இவை யிரண்டுபாட்டானும் வஞ்சர்கட்பின் தீமை கூறப் பட்டது.

(தெ - ப - கா.)—மனை - விட்டிலே (தனித்திருந்தபோது) கெழிடு-நட்பாடு, மன்றில்-சபையிலே (பலருடுவிருந்தபோது), பழிப்பார் - பழிசொல்வோரது, தொடர்பு - நட்பு, எனத்தும் - எவ்வளவு சிறிதாயினும், குறுகுதல் - (தம்மை) சேர்தலை, ஒம் பல் - பரிகரிக்கக்கடவர்.

820. Avoid even the least approach to a contraction of friendship with those who would love you in private but ridicule you in public.

### அங் - ம். அதி. கூடாந்தபு.

இனி யேனைக் கூடாந்தபுக் கூறுகின்றார். அஃதாவது பகைமையான் அகத் தாற் கூடாதிருந்தே தமக்கு வாய்க்குமிடம் பெறுந்துணையும் புறத்தாற் கூடி யொழுகுவார் நட்பு.

க. சீரிடங் காணி னெறிதற்குப் பட்டடை  
நேரா நிரந்தவர் நட்பு.

(பரி - கா.) எ-து,—கூடாதிருந்தே தமக்கு வாய்க்குமிடம் பெறுந்துணையுங்கூடி யொழுகுவார்நட்பு அது பெற்றால், அறவெறிதற்குத் துணையாய பட்டடையாம், எ-று.

எழியுமெல்லை வாராமுனெல்லாங் தாங்குவதுபோன்றிருந்து வந்துழி அற வெறிவிப்பதாய பட்டடைக்கும் அத்தன்மைத்தாய நட்பிற்குங் தொழிலொப்புமை யுன்மையான், அதுபற்றி அங்கட்பினைப் பட்டடையாக வூசித்தார். தீர்விடமென்று பாடமோதி முடிவிடமென் றுபாப்பாருமூர்.

(தெ-ப-கா.)—நேரா - கூடாதிருந்தே, நிரந்தவர் - (வாய்க்குமிடம் கானுமையும்) புறத்திற்கூடி நடப்பவரது, நட்பு - சிநேகம், சீர் இடம் - வாய்க்குமிடத்தை, காணின் - கண்டால், ஏறி தற்கு - (அற) வெறிதற்குத் (துணையாகிய), பட்டடை - பட்டடையாம்.

821. The friendship of those who behave like friends without inward affection is a weapon that may be thrown when a favourable opportunity presents itself.

உ. இனம்போன் றினமல்லார் கேண்மை மகளிர் மனம் போல வேறுபடும்.

(பரி-கா.) எ-து,—தமக்குற்றுர்போன்று உருதாரோடு உளதாய நட்பு இடம்பெற்றுத் தெப்பாலார் மனம்போல வேறுபடும். எ-று.

அவர்மனம் வேறுபடுதல் “பெண்மனம் பேதின் மூரூப்படுப் பேணன்னு மெண்ணி லொருவன்” என்பதனானுமதிக. நட்பு வேறுபடுதலாவது பழைய பகையேயாதல். இவை யிரண்டுபாட்டானுங் கூடாந்தினது குற்றங் கூறப் பட்டது.

(தெ - ப - கா.)—இனம்போன்று - (தமக்கு) உற்றவர்போன்று, இனம் அல்லார் - உருதவாடு உண்டாகிய, கேண்மைநட்பானது, (இடம்பெற்றுல்) மகளிர் - பெண்பாலார், மனம்போல - மனதைப்போல, வேறுபடும் - மாறும்.

822. The friendship of those who seem to be friends while they are not, will change like the love of women.

ஈ. பலங்ல கற்றக் கடைத்து மனங்ல  
ராகுதன் மானுர்க் கரிது.

(பி - கா.) எ-து,—நல்லன பலநூல்களைக் கற்றவிடத்தும் அதனான் மனந்திருந்தி நட்பாதல் பகைவர்க் கில்லை, எ-து.

நல்லன - மனக்குற்றங்கெடுப்பன. மனங்லலொனச் சினைவினை முதன்மே விண்றது. நல்லராகுதல் - செற்றம் விடுதல். உள்ளே செற்றமுடையானாகக் கல்வி யுடைமைபற்றி நட்பென்று கருதற்க வென்பதாம்.

(தெ - ப - கா.)—நல்ல - நல்லவையாகிய, பல - பலநூல்களை, கற்றக்கடைத்தும் - கற்றவிடத்தும் (அதனால்), மனம் நல்லர் ஆகுதல் - மனந்திருந்தி நட்பினராகுதல், மானுர்க்கு - பகைவர்க்கு, அரிது - இல்லை.

823. Though (one's) enemies may have mastered many good books, it will be impossible for them to become truly loving at heart.

ச. முகத்தி னினிய நகாஅ வகத்தின்ன  
வஞ்ச்சா யஞ்சப் படும்.

(பி - கா.) எ-து,—கண்டபொழுது முகத்தால் இனியவாச் சிரித்து எப் பொழுதும் மனத்தா வின்றாராய வஞ்ச்சா அஞ்சல்வேண்டும், எ-து.

நகையது வகைபற்றி இனியவென்றும், அகத்துச் செற்றம் நிகழவும் அதற்கு மறுத்தலீயாய நகையைப் புறத்துவினைத்தவின் வஞ்சொன்றும், அக்செற்றங்குறிப்பறிதற் கருவியாய முகத்தாலுங் தோஞ்சுமையின் அஞ்சதல் செய்யப்படுமென்றுங் கூறினார். இவை யிரண்போட்டாலும் குற்றத்திற் கேதுவாய அவர்கொடுமை கூறப்பட்டது.

(தெ - ப - கா.)—(கண்டபோது) முகத்தின் - முகத்தால், இனிய - இனிமையுள்ளனவாக, நகா - சிரித்து, அகத்து - மனத்தால், இன்னை - (எப்பொழுதும்) இனியராகாத, வஞ்ச்சா-வஞ்சக்கா, அஞ்சப்படும் - அஞ்சல்வேண்டும்.

824. One should fear the deceitful who smile sweetly with their face but never love with their heart.

இ. மனத்தி னமையா தவரை யெனைத்தொன்றுஞ் சொல்லினாற் ரேற்ற்பாற் றன்று.

(பரி - கா.) எ-து,—மனத்தாற் றம்மோடு மேவாதாகை யாதொரு கருத்தினுஞ் சொல்லாற் றெளிதன்முறைமைத் தன்றென்று சொல்லும் நீதிரூல், எ-று.

நீதிரூலென்பது அவாய்நிலையான் வந்தது. பகைமை மறைத்தற்பொருட் இங் சொல்லுகின்ற வஞ்சனைச்சொல்லிங் சேவ்விய சொல்லெனக் கருதி அவ்காக் கருமங்களிற்றெளிதல் நீதிரூன்முறைமை யன்றென்பதாம்.

(தெ-ப-கா.)—மனத்தின் - மனத்தால், அமையாதவரை - (றம்மோடு) பொருந்தாதவரை, எனித்து ஒன்றும் - யாதொரு கருமத்திலும், சொல்லினால் - (அவர்பேசும்) பேச்சினால், தேறல் பாற்று - தெளிதன் முறைமையது, அன்று - அல்ல (என்று நீதிரூல் சொல்லும்.)

825. In nothing whatever is it proper to rely on the words of those who do not love with their heart.

கூ. நட்டார்போ னல்லவை சொல்லினு மொட்டார்சொ வொல்லை யுணரப் படும்.

(பரி-கா.) எ-து,—நட்டார்போன்று நன்மையைக்குஞ் சொற்களைச் சொன்னாயினும் பகைவர்சொற்கள் அது பயவாமை அச்சொல்லியபொழுதே யறியப்படும், எ-று.

சொல்லினுமெனவே, சொல்லாமையே பெற்றும். ஒட்டாராதலாற் நீமை பயத்தல் ஒருதலையென்பார், ஒல்லை யுணரப்படு மென்றார்.

(தெ-ப-கா.)—நட்டார்போல் - நட்பினர்போல, நல்லவை-நன்மையைத்தருஞ் சொற்களை, சொல்லினும் - சொன்னாலும், ஒட்டார்சொல் - பகைவர்சொற்கள், (அதுதாராமை), ஒல்லை - விளாவிலே (சொல்லியபொழுதே யென்றபடி), உணரப்படும் - அறியப்படும்.

826. Though (one's) foes may utter good things as though they were friends, one will at once understand (their evil) import.

எ. சொல்வணக்கமொன்னுர்கட் கொள்ளற்க வில்வணக்கங் திங்கு குறித்தமை யான்.

(பரி - கா.) எ-து,—வில்லினது வணக்கம் ஏற்றவர்க்குத் தீமைசெய்தலைக் குறித்தமையால் பகைவர்மாட்டுப் பிறக்குஞ் சொல்லினது வணக்கத்தை யும் தமக்கு நன்மைசெய்தலைக் குறித்ததென்று கருத்து, எ-று.

தம்வணக்க மன்றென்பது தோன்றச் சொல்வணக்கமென்றும், வில்வணக்கம் வேறுமினும் வணக்குத் தொப்புமைபற்றி அதன்குறிப்பை பேதவாக்கியுங் கூறினார். வில்லியதுகுறிப்பு அவனினுய வில்வணக்கத்தின்மே விற்றலான், ஒன்னாது குறிப்பும் அவனினுய சொல்வணக்கத்தின்மேலதாயிற்று. இதுவங் திங்கு குறித்த வணக்கமென்றே கொண்டஞ்சிக் காக்கவென்பதாம். இவை மூன்றுபாட்டானும் அவ்காக் சொல்லாற் றெளியற்கவென்பது கூறப்பட்டது.

(தெ - ப - கா.)—வில்வணக்கம் - வில்வின்து வணக்கம், தீங்கு குறித்தமையான் - (ஏற்றவர்க்குத்)தீமைசெய்தலைக் குறித்தமையால், ஒன்றாகண் - பகைவரிடத்தே (பிறக்கும்), சொல்வணக்கம் - சொல்லினது வணக்கத்தையும், கொள்ளாற்க - (நமக்கு நன்மைசெய்தலைக் குறித்ததென்று) நினையாதிருக்கக்கடவர்.

827. Since the bending of the bow bespeaks evil, one should not accept (as good) the humiliating speeches of one's foes.

**அ. தொழுதகை யுன்னும் படையொங்கு மொன்ன ரழுதகண் ணீரு மனைத்து.**

(பரி-கா.) எ-து,—ஒன்னார் குறிப்பையுனர வல்லார்க்கு அவர் தொழுதகையகத்தும் படைக்கலம் மறைந்திருக்கும் அவரழுத கண்ணீரும் அவ்வாறே அது மறைந்திருத்தற் கிடனும், எ-று.

தாம் நட்பென்பதனைத் தங்கையானுங் கண்ணனுங் தேற்றிப் பின் கோறந்கு வாங்கவிருக்கின்ற படைக்கலம் உய்த்துணர்வழித் தேற்றுகின்றபொழுதே அவற்றுள்ளே தோன்றுமென்பார், ஒந்துமென்றார். பகைவர் தம்மென்மை காட்டித் தொழிலுமழினும், அவர்குறிப்பையே நோக்கிக் காக்கவென்பதாம். இதனால் அவரைச் செயலாற் றெளியற்கவென்பது கூறப்பட்டது.

(தெ - ப - கா.)—(பகைவர்குறிப்பை அறியவல்லவர்க்கு) ஒன்னார் - பகைவர், தொழுத கையுன்னும் - கும்பிட்ட கையுள்ளும், படை - ஆயுதமானது, ஒடுங்கும்-மறைந்திருக்கும்; அழுத கண்ணீரும் - (அவர்) அழுதகண்ணீரும், அனைத்து - அப்படியே அதுமறைந்திருத்தற்கு இடமாம்.

828. A weapon may be hid in the very hands with which (one's) foes adore (him); (and) the tears they shed are of the same nature.

**க. மிக்செய்து தம்மென்னு வாரை நகச்செய்து நட்பினுட் சாப்புல்லற் பாற்று.**

(பரி-கா.) எ-து,—பகைமை தோன்றுமத் புறத்தின்கண் நட்பினை மிகச் செய்து அகத்தின்கட்டம்மையிகழும் பகைவாத் தாழும் அங்கிடின்கண்ணே வின்று புறத்தின்கண் அவர் மகிழும்வண்ணஞ்சு செய்து அகத்தின்கண் அது சாம் வண்ணம், பொருந்தற்பான்மை யுடைத்து அரசநீதி, எ-று.

நின்றென்பதாலும் அரசநீதியென்பதாலும் அவாய்நிலையான் வந்தன. அக நென்று புறனென்றால் ஒருவற்குத் தகாதெனினும் பகைவர்மாட்டாயிற் ரகு மென்பது நீதிநூற்றுணிபென்பார், அதன்மேல்வைத்துக் கூறினார். சாவவென் பதனிறுதிகிலை விகாரத்தாற்றெறுக்கது, “கோட்டின்வாய்ச்சாக்குத்தி” என்புழு ப்போல. என்றாலாப் புல்லவெனக் கூட்டுக்.

(தெ - ப - கா.)—(அரசநீதியானது) மிக்செய்து - (புறத்திலே நட்பை) மிக்செய்து, தம் எள்ளுவாரை - (உள்ளே) தம்

யை இகழும்பகைவரா, நட்பினுள் - (தாழும்) அங்கட்பினிடத் தேவின்று, ஈக்செய்து - (புறத்திலே அவர்) மகிழும்படிசெய்து, சாப் புல்லல் பாற்று - (உள்ளே அது) சாம்படிக்குப் பொருந்துங் தன்மை யுடைத்து.

829. It is the duty of kings to affect great love but make it die (inwardly,) as regard those foes who shew them great friendship but despise them (in their heart).

க0. பகைநட்பாங் காலம் வருங்கான் முகநட்  
டகநட் பொரீஇ விடல்.

(பரி-ஈ.) எ-து,—தம்பகைவர் தமக்கு நட்டாரா யொழுகுங்காலம் வங் தால் தாழும் அவரோடு முகத்தால் நட்புச்செய்து அகத்தால் அதனைவிட்டுப் பின் எதுவங் தவிர்க, எ-று.

அக்காலமாவது தம்மானும் பகையென்று வெளிப்பட நீக்கலாகாத வளவு. இதனாலே ஆமளவெல்லாம் நீக்குகவென்பது பெற்றும். இவை யிரண்போட்டானும் அங்க்டிடை யொழுகுமாறு கூறப்பட்டது.

(தெ-ப - ஈ.)—பகை - (தம்) பகைவர், நட்பு ஆம் காலம்-நட்பினராய் நடக்குங்காலம், வருங்கால் - வரும்போது, முகம்- (தாழும்) முகத்தால், நட்டு - (அவரோடு) நட்புச்செய்து, அகம்-மனத்தால், நட்பு - சிநேகத்தை, ஓரீஇ - நீங்கி, விடல் - (பின் அதையும்) விடக்கடவர்.

830. When one's foes begin to affect friendship, one should love them with one's looks, and, cherishing no love in the heart, give up (even the former).

அச - ம். அதி. பேதைமை.

இனி அங்க்டினை யெதிர்மறுத்துப் பகைமுகத்தாற் கூறிய தொடக்கினர். அப்பகைதான் முற்றக்கடியுங் குற்றமன்மையியுள்ளவாய் வெகுளியானுங் காமத்தானும் வருவதாம். அவற்றுள் வெகுளியான் வருவன் ஜந்ததிகாரத்தானும் காமத்தான் வருவன் ஜந்ததிகாரத்தானும் கூறுவார், அவ்விரண்டற்கும் அடியாயமயக்கத்தை இருவகைப்படுத்து, இரண்டதிகாரத்தாற் கூறுவான்ரெடுங்கி, முதங்கட்பேதைமை கூறுகின்றார். அஃதாவது யாதுமறியாமை.

க. பேதைமை யென்பதொன் றியாதெனி னேதங்கொன் தேவியம்போக விடல்.

(பரி-ஈ.) எ-து,—பேதைமையென்று சொல்லப்பவைது ஒருவனுக்கு ஏனைக்குற்றங்களோல்லாவற்றினும் மிக்கதொன்று; அதுதான் யாதென்று வின வின், தனக்குக்கேடு பயட்னவற்றைக் கைக்கொள்ளு ஆக்கம் பயட்னவற்றைக் கைவிடுதல், எ-று.

கேடு - வறுமை, பழி, பாவங்கள். ஆக்கம் - செல்வம், புகழ், அறங்கள். தானே தன்னிருமையுங் கெடுத்துக்கோட்டென்பதாம்.

(தெ - ப - கா.)—பேதைமை என்பது - பேதைமையென்று சொல்லப்படுவது, ஒன்று - (மற்றைக் குற்றங்களினெல்லாம் மிகுந்தது) ஒன்று, யாது எனின் - (அது) யாதென்று வினவினால், ஏதம் கொண்டு - (தனக்கு) கேடு தருமவைகளைக் கைக் கொண்டு, ஊதியம் - ஆக்கந்தருமவைகளை, போகவிடல் - கைவிடுதல்.

831. Folly is one (of the chief defects); it is that which (makes one) incur loss and forego gain.

**உ. பேதைமையு ளெல்லாம் பேதைமை காதன்மை கையல்ல தன்கட் செயல்.**

(பரி-கா.) எ-து,—ஒருவனுக்குப் பேதைமை யெல்லாவற்றுள்ளும் மிக்க பேதைமையாவது தனக்காகாத ஒழுக்கத்தின்கட் காதன்மை செய்தல், எ-று.

இருமைக்கும் ஆகாவென்று நாலோர் கடிந்த செயல்களை விரும்பிச் செய்தலென்பதாம். இவை யிரண்டுபாட்டானும் பேதைமையதிலக்கணங் கூறப் பட்டது.

(தெ - ப - கா.)—(ஒருவனுக்கு) பேதைமையுள் எல்லாம்-பேதைமை யெல்லாவற்றுள்ளும், பேதைமை - மிகுந்த பேதைமையாவது, கை அல்லதன்கண் - (தனக்கு) ஆகாத செய்கையில், காதன்மை - ஆசையை, செயல் - செய்தலாம்.

832. The greatest folly is that which leads one to take delight in doing what is forbidden.

**ஈ. நானுமை நாடாமை நாரின்மை யாதொன்றும் பேணுமை பேதை தொழில்.**

(பரி-கா.) எ-து,—நானவேண்டுமெற்றுக்கு நானுமையும் நாடவேண்டுமெற்றை நாடாமையும் யாவர்மாட்டும் முறிந்தசொற்செயலுடைமையும் பேணவேண்டுமெற்றுள் யாதொன்றனையும் பேணுமையும் பேதையது தொழில், எ-று.

நானவேண்டுமைவ-பழி பாவங்கள். நாடவேண்டுமைவ-கருமங்களிற் செய்வன தவிரவன. முறிதல்-கண்ணறுதல். பேணவேண்டுமைவ-குடிப்பிறப்பு, கல்வி, ஒழுக்கமுதலாயின. இவை பேதைக்கு எஞ்ஞான்று மியல்பாய் வருதவின், தொழிலென்றார்.

(தெ - ப - கா.)—நானுமை - (நானவேண்டுமைவகளுக்கு) நானுமையும், நாடாமை - (நாடவேண்டுமைவகளை) நாடாமையும், நார் இன்மை - (யாவரிடத்திலும்) முறிந்த சொற்செயலுடைமையும், யாது ஒன்றும் - (பேணவேண்டுமைவகளுள்)

யாதொன்றையும், பேணுமை - பேணுமையும், பேதை தொழில்-  
மூடன்று தொழில்களாம்.

833. Shamelessness, indifference (to what must be sought after),  
harshness, and aversion for everything (that ought to be desired) are the  
qualities of the fool.

ச. ஓதியனர்ந்தும் பிறர்க்குராத்துங் தான்டங்காப்  
பேதையிற் பேதையா ரில்.

(பரி - ளா.) எ-து,-மனமொழிமெப்க் ளடங்குதற்கேதுவாய நூல்களை  
யோதியும், அவ்வடக்கத்தான் வரும் பயனை யுனர்ந்தும், அதனை யறியலுறப்  
பிறர்க்குராத்தும், தான் அவையடங்கி யொழுகாத பேதைபோல பேதையார்  
உலகத்தில்லை, எ-று.

உம்மை முன்னுங் கூட்டப்பட்டது. இப்பேதைமை தனக்கு மருந்தாய  
இவற்றுற் நீராமையானும், வேற்றுமருந்தின்மையானும், பேதையிற் பேதையா  
ரில்லென்றார். இவை யிரண்டுபாட்டானும் பேதையது தொழில் பொதுவகை  
யாற் கூறப்பட்டது. இனிச் சிறப்புவகையாற் கூறுப.

(தெ-ப-ளா.)—ஓதி - (மனமொழிமெய்கள் அடங்குதற்கு  
ஏதுவாகிய நூல்களை) ஓதியும், உனர்ந்தும் - (அவ்வடக்கத்தால்  
வரும் பயனை) அறிந்தும், பிறர்க்கு - மற்றவர்களுக்கு, உரைத்  
தும் - (அதனை அறியும்படி) சொல்லியும், தான் அடங்கா - தான்  
(அவை) அடங்கிநடவாத, பேதையின் - மூடன்போல, பேதை  
யார் - மூடர், இல் - (உலகில்) இல்லை.

834. There are no greater fools than he who, though he has read  
and understood (a great deal) and even taught it to others, does not  
walk according to his own teaching.

ஞ. ஒருமைச் செயலாற்றும் பேதை யெழுமையுங்  
தான்புக் கழுந்து மளறு.

(பரி-ளா.) எ-து,-பேதையாயினுன் வரும் பிறவிகளெல்லாங் தான்புக்  
கழுந்தும் நிரயத்தினை இவ்வொரு பிறப்புள்ளே செய்துகொள்ள வல்லனும்,  
எ-று.

எல்லாப்பிறப்பும் ஏழாயடங்குதல் அறியப்பட்டமையின், முற்றும்மை  
கொடுத்தார். அமுந்துதற்கிடனும் நிரயம் ஈண்டைப்பிறப்புக்களினுங் கொடு  
வினைவயத்தால் அங்கிரயத்துண்பமே யுழுந்துவருதலின், எழுமையுங் தான்புக்  
கழுந்து மளறென்றார். முடிவில் காலமெல்லாம் தான் நிரயத்துங்ப முழுத்தற்  
கேதுவாங்கொடுவினையேயறிந்து சிலகாலத்துள்ளே செய்துகோடல் பிறர்க்  
கரிதாகவின், ஆற்றுமென்றார். இதனால் அவன் மறுமைச் செயல் கூறப்பட்டது.

(தெ - ப - ளா.)—பேதை - மூடனானவன், எழுமையும் -  
(வரும்) எழுவகைப் பிறவிகளிலெல்லாம், தான் புக்கு - தான்  
புகுந்து, அழுந்தும் - அழுந்துதற்கிடமாகிய, அளறு-நரகத்தை,  
ஒருமை - இவ் வொருப்பிறப்புள்ளே, செயல் ஆற்றும் - செய்து  
கொள்ள வல்லவனுவான்.

835. A fool can procure in a single birth a hell into which he may enter and suffer through all the seven births.

கு. பொய்படு மொன்றே புனைத்துஞ் கையறியாப்  
பேதை வினாமேற் கொளின்.

(பரி-ா.) எ-து,-செய்யுமறைமை யறியாதபேதை ஒருக்குமத்தை மேற்கொள்வனுயின், அதுவும் புனைப்பட்டுத் தானுங் தளைப்புணும், எ-று.

புனைப்பட்டல்-பின் ஆகாவகை உள்ளாழிதல். ஒன்றேவென்பது என்னிடைச் சொல். அதனையுங்கெடுத்துத் தானுங்கெடுமென்பதாம். இதனால் அவன் செல்வம் படைக்குமாறு கூறப்பட்டது.

(தெ-ப-ா.)—கை அறியா - செய்யுமறைமையறியாத,  
பேதை - மூடனுனவன், வினா - ஒருதொழிலை, மேற்கொளின்-  
மேற்கொள்ளுவானுயின், பொய்படும் - (அதுவும்) புனைபடும்,  
ஒன்றே - (அது) ஒன்றுதானே, புனைப்புணும் - (தானும்) தளைப்புணும்.

836. If the fool who knows not how to act undertakes a work, he will (certainly) fail. (But) is it all? He will even adorn himself with fetters.

ஏ. ஏதிலா ராரத் தமர்பசிப்பர் பேதை  
பெருஞ்செல்வ முற்றக் கடை.

(பரி-ா.) எ-து,-பேதையாயினுன் பெரியசெல்வத்தைத் தெய்வத்தான் யுதியவழி, தன்னேடு ஓரியைபுமில்லாதார் நிறைய, எல்லாவியைபுழுடைய தமராயினார் பசியாநிற்பர், எ-று.

எல்லா நன்மையுஞ் செய்துகோடற் கருவியென்பது தோன்றப் பெருஞ்செல்வமென்றும், அதனைப் படைக்கு மாற்றவில்லாமை தோன்ற உற்றக்கடையென்றும், எல்லாம் பெறுத்தேன்ற ஆரவென்றும், உணவும் பெறுமை தோன்றப் பசிப்பான்றுங் கூறினார்.

(தெ-ப-ா.)—பேதை - மூடனுனவன், பெருஞ்செல்வம்-  
பெரியசெல்வத்தை, உற்றக்கடை - (ஊழால்) அடைந்தவிடத்து, ஏதிலார் - (தன்னேடு) ஒரு சம்பந்தமுமில்லாதவர், ஆரநிறைய, தமர் - (எல்லாச் சம்மந்தமுழுடைய) தம்மவர், பசிப்பர் - பசியாநிற்பர்.

837. If a fool happens to get an immense fortune, his neighbours will enjoy it while his relations starve.

அ. மைய லொருவன் களித்தற்றுற் பேதைதன்  
கையொன் றுடைமை பெறின்.

(பரி-ா.) எ-து,-பேதையாயினுன் தன்கைக்கண்ணே ஒன்றீனையுடையொகப் பெற்றுயின், அவன் மயங்குதல் முன்னே பித்தினையுடையாலென்று வன் அம்மயக்கத்தின்மேலே மதுவன்டு மயங்கினுற்போலும், எ-று.

பெறுவினானவே, தெய்வத்தானன்றித் தன்னாற்பெற்றும். பேதைமையுஞ் செல்வக்களிப்பும் ஒருங்குடைமையால் அவன் செய்வன மையலும் மதுக்களிப்பும் ஒருங்குடையான் செய்வனபோற் ரலைதடுமாறு மென்பதாம். இவை யிரண்டுபோட்டாலும் அவன் செல்வமெய்தியவழிப் பயன் கொள்ளுமாறு கூறப்பட்டது.

(தெ - ப - கா.)—பேதை - மூடனுனவன், தன்கை - தன்கையில், ஒன்று - ஒருபொருளை, உடைமைபெறின் - உடைமையாகப் பெற்றுஞாயின், மையல் ஒருவன் - பித்தினையுடைய ஒருவன், களித்தற்று - (அம்மயக்கத்தின்மேலே) மதுவுண்டு மயங்கியதுபோலும்.

838. A fool happening to possess something is like the intoxication of one who is (already) giddy.

க. பெரிதினிது பேதையார் கேண்மை பிரிவின்கட்ட  
பிழை தருவதொன் றில்.

(பரி - கா.) எ-து,-பின் பிரிவுவங்குழி அஃதிருவர்க்குஞ் தருவதொரு துன்பமில்லை; ஆகலாற் பேதையாயினார் தம்முட்கொண்ட நட்பு மிகவினிது, எ-று.

நாடோறுங்கேய்ந்து வருதவின், துன்பந்தாராதாயிற்று. புசும்வார்போ ண்று பழித்தவாறு. இதனால் அவரது நட்பின் குற்றங்கூறப்பட்டது.

(தெ-ப-கா.)—பிரிவின்கண் - (பின்) பிரிவு வந்தவிடத்து, (அப்பிரிவு) தருவது - (இருவருக்கும்) தருவதாகிய, பிழை ஒன்று - துன்ப மொன்று, இல் - இல்லை, (ஆகலால்), பேதையார் கேண்மை - பேதையாயினார் (தம்முட்கொண்ட) நட்பு, பெரிது இனிது - மிகவுமினிது.

839. The friendship between fools is exceedingly delightful (to each other); for at parting there will be nothing to cause them pain.

க. கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றுற் சான்றேர்  
குழாஅத்துப் பேதை புகல்.

(பரி-கா.) எ-து,-சான்றேரவையின்கட்ட பேதையாயினான் புகுதல் தூய வல்ல மிதித்தகாலை இன்பந்தரும் அமளிக்கண்ணே வைத்தாற்போலும், எ-று.

கழுவாக்காலென்பது இடக்கரடக்கு. அதனால் அவ்வமளியும் இழிக்கட்டு மாறுபோல இவனால் அவ்வையும் இழிக்கப்படுமென்பதாம். இதனால் அவன் அவை யிடை யிருக்குமாறு கூறப்பட்டது.

(தெ - ப - கா.)—சான்றேர் - பெரியோரது, குழாத்து - சபையினிடத்து, பேதை-மூடனுனவன், புகல்-புகுதல், கழாஅக்கால் - கழுவாதகாலை, (அசுத்தமிதித்தித்த காலையென்றபடி),

பள்ளியுள் - (இன்பங்தரும்) சயனத்தின்மேல், வைத்தற்று - வைத்தல்போலும்.

840. The appearance of a fool in an assembly of the learned is like placing (one's) unwashed feet on a bed.

அடு - ம். அதி. புல்லறிவாண்மை.

இனி ஏனைப்புல்லறிவாண்மை கூறுகின்றார். அது புல்லியவற்றிலையாடற் றன்மையென விரியும். அஃதாவது தான் சிற்றறிவினாலும் யிருங்கே தன்னைப் பேரறிவினாலுகு மதித்து உயர்ந்தோர் கூறும் உறுதிச்சொற் கொள்ளாமை.

க. அறிவின்மை யின்மையு ஸின்மை பிறிதின்மை  
யின்மையா வையா துலகு.

(பரி-ஈ.) எ-து,-ஒருவனுக்கு இல்லாமை பலவற்றுள்ளும் மிக்கவில் லாமையாவது அறிவில்லாமை ; மற்றைப்பொரு ஸில்லாமையோவெனின், அதனை அப்பெற்றித்தாய இல்லாமையாகக் கொள்ளார் உலகத்தார், எ-று.

அறிவென்பது ஈண்டுத் தலைமைபற்றி நல்லறிவின்மேனின்றது. புல்லறி வாளர் செல்வமெய்தியவழியும் இம்மை மறுமைப்பயணம்தாமையின் அதனை இன்மையினின்மையென்றும், நல்லறிவாளர் வறுமையெய்தியவழியும் அஃதிழ வாமையின் அதனை இன்மையா வையாதென்றுங் கூறினார். இதனால் புல்லறி வினது குற்றங் கூறப்பட்டது.

(தெ - ப - ஈ.)—இன்மையுள் - (ஒருவனுக்கு) இல்லாமை பலவுள்ளும், இன்மை - மிகுஞ்ச இல்லாமையாவது, அறிவு இன்மை - அறிவில்லாமை; பிறது இன்மை - மற்றைப் பொருளில் லாமையோவெனின், (அதனை), உலகு - உலகத்தார், இன்மை ஆ - (அப்படிப்பட்ட) இல்லாமையாக, வையாது - கொள்ளார்.

841. The want of wisdom is the greatest of all wants; but that of wealth the world will not regard as such.

உ. அறிவிலா னெஞ்சுவங் தீதல் பிறிதியாது  
மில்லை பெறுவான் றவம்.

(பரி-ஈ.) எ-து,-புல்லறிவுடையான் ஒருவனுக்கு மனமுவங்கு ஒன்று கொடுத்தல் கூடிற்றுயின், அதற்குக் காரணம் பெறுகின்றவ னல்வினையே, வே ரென்று மில்லை, எ-று.

ஓரோவழி செஞ்சுவங்தீதல் கூடலிற் புல்லறிவாளரும் நல்வினைசெய்ப என்பார்க்குப் பெறுவான் வீழ்பொருளெய்தியான்போல்வதல்லது இம்மை நோக்கியாக மறுமை நோக்கியாக ஈசின்றார்ல்லானக் கூறியவாறு. கூடிற்றுயின் அதற்குக்காரணமென்றாலும் சொற்கள் அவாய் நிலையான் வந்தன. இதனால் அஃதுடையார் தம்மாட்டு நல்லன செய்தலறியாமை கூறப்பட்டது.

(தெ-ப-ா.)—அறிவு இலான்-புல்லறிவுடையவன், நெருசு உவந்து - மனமகிழ்ந்து, ஈதல் - (ஒருவனுக்கு ஒன்று) கொடுத் தல், (கூடியதாயின் அதற்குக்காரணம்), பெறுவான்-பெறுகின்ற வனது, தவம் - நல்வினையே, பிறிது யாதும் இல்லை - வேள்ருன் ரும் இல்லை.

842. (The cause of) a fool cheerfully giving (something) is nothing else but the receiver's merit (in a former birth.)

ஈ. அறிவிலார் தாந்தம்மைப் பிழிக்கும் பீழை

செறுவார்க்குஞ் செய்த லரிது.

(பரி-ா.) எ-து,—புல்லறிவுடையார் தாமே தம்மை வருத்தும் வருத்தம் அது செய்தற்குரியராய தம்பகைவர்க்குஞ் செய்தலரிது, எ-று.

பகைவர் தாம் அறிந்ததொன்றனைக் காலம்பார்த்திருந்து செய்வதல்லது வறுமை, பழி, பாவமுதலிய பலவற்றையும் எக்காலத்துஞ் செய்யமாட்டாமையின், அவர்க்குஞ் செய்தலரிதென்றார். இதனால் அவர்தம்மாட்டுங் தீயன செய்தலறிவொன்பது கூறப்பட்டது.

(தெ-ப-ா.)—அறிவு இலார் - புல்லறிவுடையவர், தாம் - தாமே, தம்மை - தங்களை, பிழிக்கும் - வருத்தும், பீழை - வருத்தமானது, செறுவார்க்கும் - (வருத்துதற்குரிய) பகைவர்க்கும், செய்தல் அரிது - செய்தலரிதாம்.

843. The suffering that fools inflict upon themselves is hardly possible even to foes.

ஈ. வெண்மை யெனப்படுவ தியாதெனி னெண்மை யுடையம்யா மென்னுஞ் செருக்கு.

(பரி-ஈ.) எ-து,—புல்லறிவுடைமை யென்றுசொல்லப்படுவது யாதென்று விளைவின், அது தம்மைத்தாமே யாம் நல்லறிவுடையமென்று நன்குமதிக்கும் மயக்கம், எ-று.

வெண்மையாவது அறிவமுதிராமை. ஒன்மையெனக் காரியப்பெயர் காரணத்திற் காயிற்று. உலகத்தாரிகழ்தல் அறிந்துவைத்தும் அவ்வாறு மதித்தலான், மயக்கமென்றார்.

(தெ - ப - ா.)—வெண்மை எனப்படுவது - புல்லறிவுடைமையெனப்படுவது, யாது எனின் - யாதென்றுவிளைவின், (அது) ஒண்மை உடையம் யாம் - யாம் நல்லறி வுடையோம், என்னும்-என்று (தம்மைத்தாமே) நன்குமதிக்கும், செருக்கு - மயக்கம்.

844. What is called want of wisdom is the vanity which says, "We are wise."

இ. கல்லாத மேற்கொண் டொழுகல் கசடற வல்லதூஉ மையங் தரும்.

(பி-கா.) புல்லறிவாளர் தாங் கல்லாத நால்களையும் கற்றுராகத் தாம் மேலிட்டுக்கொண்டு ஒழுகுதல், கசடறக் கற்றதொருநு உண்டாயின், அதன் கண்ணும் பிறர்க்கு ஜயத்தை விளைக்கும், எ-று.

வல்லதென ஏழாவது இறுதிக்கட்டொக்கது. உண்டாயினென்பது அவாய் நிலையான் வந்தது. ஜயம் அதுவல்லவான்பதூம் இவ்வாறு கொல்லோ வென்பது.

(தெ-ப-கா.)—(புல்லறிவாளர்), கல்லாத - (தாம்) கல்லாத நால்களையும், மேல் கொண்டு - (கற்றவராக) மேலிட்டுக்கொண்டு, ஒழுகல் - நடக்குதல், கசடு அற - குற்றமற, வல்லதும் - கற்றதொருநால் (உண்டாயின்) அதனிடத்தும், ஜயம் - சந்தேகத்தை, தரும் - (பிறருக்கு) விளைக்கும்.

845. Fools pretending to know what has not been read (by them) will rouse suspicion even as to what they have thoroughly mastered.

கா. அற்ற மறைத்தலோ புல்லறிவு தம்வயிற் குற்ற மறையா வழி.

(பி-கா.) எ-து,—புல்லறிவாளர் தங்கணிகமுங் குற்றங்களையறிந்து கடியாராயின், ஆடையால் அற்றமறைத்தாராகத் தம்மைக் கருதுதலும் புல்லறிவாம், எ-று.

குற்றமறைத்தலாவது அவற்றை இலவாக்குதல். மறைக்கப்படுவன பலவற்றன்கும் உயர்ந்தவற்றையெல்லாம் மறையாது தாழ்ந்ததொன்றனையே மறைத்து அவ்வளவாற் றம்மையு மூலகவொழுக்கினராக மதித்தலும் புல்லறிவென்பதாம். இவை மூன்றுபாட்டானும் அவர் தம்மை வியத்தற் குற்றங் கூறப்பட்டது.

(தெ-ப-கா.)—(புல்லறிவாளர்), தம்வயின் - தம்மிடத்து உண்டாகும், குற்றம் - குற்றங்களை, மறையாவழி - (அறிந்து) கடியாராயின், அற்றம்-மறைக்கத்தக்க அவயவத்தை, மறைத்தலோ - (ஆடையால்) மறைத்தவராகத் தம்மை நினைத்தலும், புல் அறிவு - புல்லறிவாம்.

846. Even to cover one's nakedness would be folly, if (one's) faults were not covered (by forsaking them.)

எ. அருமறை சோரு மற்றவிலான் செய்யும் பெருமிறை தானே தனக்கு.

(பி-கா.) எ-து,—பெறுதற்கரிய உபதேசப்பொருளைப் பெற்றுதலும் உட்கொள்ளாது போக்கும் புல்லறிவாளன் அவ்வறுதியறியாமற் றுனே தனக்கு மிக்க வருத்தத்தைச் செய்துகொள்ளும், எ-று.

சோருமென இடத்து கிடழ்பொருளின்றூழில் இடத்தின்மே வின்றது. மிக்கவருத்தம்-பொறுத்தற்கரிய துன்பங்கள். இனி அருமறைசோருமென்பதற்

குப் பிறரால்லாம் உள்ளத்தடக்கப்படும் என்னத்தை வாய்சோர்க்கு பிறர்க்கு கொக்குமென் ருளைத்தார் : அது பேணுமையென்னும் பேதைமையாவதன்றிப் புல்லறிவான்மை யன்மை யறிக.

(தெ - ப - கா.)—அருமறை - பெறுதற்கரிய உபதேசப் பொருளை, சோரும்-(பெற்றாலும்) உட்கொள்ளாது போக்கும், அறிவு இலான் - புல்லறிவாளன், (அவ்வுறுதி அறியாமையால்) தானே தனக்கு - தனக்குத்தானே, பெருமிறை - மிகுங்கு வருத்தத்தை, செய்யும் - செய்துகொள்ளுவான்.

847. The fool who neglects precious counsel does, of his own accord, a great injury to himself.

அ. ஏவவுஞ் செய்கலான் ரூன்றேறூ னவ்வுயிர்  
போஞ் மாவுமோர் நோய்.

(பரி - கா.) எ-து,—புல்லறிவாளன் தனக்குறுதியாயவற்றை அறிவுடையார் சொல்லாநிற்கவுஞ் செய்யான்; அதுவன்றித் தானாகவும் இவை செய்வன வென்றறியான்; அவ்வுயிர் யாக்கையி நீங்குமளவும் நிலத்திற்குப் பொறுத்தற்கரிய தொருநோயாம், எ-து.

உயிர் தான் உணர்தற்றன்மைத்தா யிருக்கும் நின்ற யாக்கைவயத்தான் மருட்றற்றன்மைத்தாய் வேறுபடுதலின் அவ்வுயிரொன்றும், அதனின்கியபொழுதே அதற்கு இரண்டனுளொன்று கூடுதலிற் போமளவுமென்றும், குலமலை முதலிய பொறுக்கின்ற நிலத்திற்குப் பாவயாக்கை பெரும்பொறையாய்த் துன்பஞ் செய்தலின் ஒருநோயென்றும் கூறினார்.

(தெ-ப-கா.)—(புல்லறிவாளன்), ஏவவும் - (தனக்கு உறுதியானவைகளை அறிவுடையோர்) சொல்லவும், செய்கலான் - செய்யான்; (அதுவல்லாமல்), தான் - தானாகவும், தேறூன் - (இவை செய்ப்பவையென்று) அறியான்; அவ்வுயிர் - அந்த உயிரானது, போம் அளவும் - (உடம்பைவிட்டு) நீங்குமளவும், ஓர் நோய் - (பூமிக்குப் பொறுத்தற்கரிய) ஒருநோயாம்.

848. The fool will not perform (his duties) even when advised nor ascertain them himself; such a soul is a burden (to the earth) till it departs (from the body.)

கூ. கானுதாற் காட்டுவான் ரூன்கானுன் கானுதான்  
கண்டானுங் தான்கண்ட வாறு.

(பரி - கா.) எ-து,—தன்னை எல்லாமறிந்தானுக மதித்தலாற் பிறரால் ஒன்றறியுக்குதன்மை யிலாதானை அறிவிக்கப்படுவான் அவனுற் பறிக்கப்பட்டுத் தான் அறியானுய் முடியும்; இனி அவ்வறியுக்குதன்மை யில்லாதான் கொண்டது விடாமையாற் ரூனறித்தவாற்றால் அதனை அறிந்தானுய் முடியும், எ-து.

புல்லறிவாளர்க்கு நல்லறிவு கொள்ளுவதன் ஒருவாற்றாலும் இயைவதன் ஹண்பதாம்.

(தெ - ப - கா.)—(தன்னை எல்லாமறிந்தவனுக மதித்தலால்) காணுதான் - (பிறரால் ஒன்றை) அறியுங் தன்மை யில்லாத வனை, காட்டுவான் - அறிவிக்கப்படுகுவோன், தான்காணுன் - (அவனுலே பழிக்கப்பட்டு) தான் அறியாதவனும் முடியும்; காணுதான் - (இனி) அவ்வறியுந்தன்மை யில்லாதவன், (தான் கொண்டது விடாமையால்) தான் கண்ட ஆறு - தான் அறிந்த விதத் தால், கண்டான் ஆம் - (அதனை) அறிந்தவனும் முடியும்.

849. One who would teach a fool will (simply) betray his folly; and the fool would (still) think himself “wise in his own conceit.”

க0. உலகத்தா ருண்டென்ப தில்லென்பான் வையத் தலகையா வைக்கப் படும்.

(பரி-கா.) எ-து,—யர்க்கோர் பலரும் உண்டென்ப தோர் பொருளைத் தன் புல்லறிவா னில்லையென்று சொல்லுவான் மகனென்று கருதப்படான்; வையத்துக் காணப்படுவதோர் பேயென்று கருதப்படும், எ-து.

கடவுளும் மறுபிறப்பும் இருவிளைப்பயனும் முதலாக அவர் உளவென்பன பலவேறூருஞ் சாதிப்பறி உண்டென்பதென்றும், தானே வேண்டியசூறலால் ஒப்பும் வடிவால் ஒவ்வாமையு முடைமையிற் றன்யாக்கை கரங்கு மக்கள்யாக்கை யுட்டோன்றுதல்வல்ல அலகையென்றுங் கூறினார். இவை நான்குபாட்டானும் உறுதிச்சொற் கொள்ளாமையது குற்றங் கூறப்பட்டது.

(தெ-ப-கா.)—உலகத்தார் - உயர்க்கோர்ப்பலராலும், உண்டு என்பது - உண்டெனப்படுகிற பொருளை, இல் என்பான் - (தன்புல்லறிவால்) இல்லையென்று சொல்லுவோன், (மனிதனை என்று நினைக்கப்படான்), வையத்து - ழுமியிலே, அலகை ஆ - (காணப்படுகிற) ஒரு பேயென்று, வைக்கப்படும் - நினைக்கப்படுவான்.

850. He who denies the existence of what the world believes in will be regarded as a demon on earth.

அசா - ம். அதி. இகல்.

இனி அவற்றுன் வரும் வெகுளி காமங்களுள் அரசர்க்கு வெகுளி பெரும் பான்மைத்தாகவின், அதனால் வருவன கூறுவான்றெடுங்கி, முதற்கண் இகல் கூறுகின்றார். அஃதாவது இருவர் தம்முட்பொருது வலிதொலைதற் கேதுவாய மாறுபாடு.

க. இகலென்ப வெல்லா வுயிர்க்கும் பகலென்னும் பண்பின்மை பாரிக்கு நோய்.

(பரி-கா.) எ-து,—எல்லாவுயிர்கட்கும் பிறவுயிர்களோடு கூடாமையென்னுங் தீக்குணத்தை வளர்க்குங்குற்றம் இகலென்று சொல்லுவர் ரூலோர், எ-து.

மக்களையும் விலக்குகளோ டெப்பிப்பதென்பது தோன்ற எல்லாவியர்க்கு மென்றும், பகுதிக்குண்஠தை இடைநின்று வினைத்தலிற் பகலென்னும் பண்பின் மையென்றுங் கூறினார். நற்குணமின்மை அருத்தாடத்தியாற் ரீக்குணமாயிற்று. இதனால் இகலது குற்றங் கூறப்பட்டது.

(தெ-ப-ா.)—எல்லா உயிர்க்கும் - எல்லா உயிர்களுக்கும், பகல் என்னும் - (பிறவுயிரோடு) கூடாமையென்னும், பண்பு இன் மை - தீயகுணத்தை, பாரிக்கும் - வளர்க்கும், நோய் - குற்ற மாவது, இகல் - மாறுபாடாம், என்ப - என்று சொல்லுவர் (நாலோர்).

851. The disease which fosters the evil of disunion among all creatures is termed hatred by the wise.

## ஒ. பகல்கருதிப் பற்று செயினு மிகல்கருதி யின்னுசெய் யாமை தலை.

(பரி-ா.) எ-து,—தம்மோடு கூடாமையைக் கருதி ஒருவன் வெறுப்பன செய்தானும், அவனேடு மாறுபடுதலைக் குறித்துத் தாமவனுக்கு இன்னு தவற்றைச் செய்யாமை உயர்ந்தது, எ-து.

செய்யிற் பகைமைவளரத் தாங் தாழ்ந்துவரலானும், ஒழியின் அப்பற்றுதன தாமேயோய்ந்துபோகத் தாம் ஒங்கிவரலானும், செய்யாமை தலையென்றார். பற்றுதவென்பது விகாரமாயிற்று.

(தெ-ப-ா.)—பகல் - (தம்மோடு) கூடாமையை, கருதி - நினைத்து, பற்று - வெறுப்பவைகளை, செயினும்-(ஒருவன்) செய் தானுயினும், இகல் கருதி - (அவனேடு) மாறுபடுதலைக் குறித்து, இன்னு - துன்பந்தருமவைகளை, செய்யாமை - (தாம் அவனுக்கு) செய்யாமை, தலை - உயர்ந்தது.

852. Though disagreeable things may be done from (a feeling of) disunion, it is far better that nothing painful be done from (that of) hatred.

## ந. இகலென்னு மெவ்வநோய் நீக்கிற் றவலில்லாத தாவில் விளக்கங் தரும்.

(பரி-ா.) எ - து,—மாறுபாடென்று சொல்லப்படுகின்ற துன்பத்தைச் செய்ய நோயை ஒருவன் தன்மனத்தினின்று நீக்குமாயின், அவனுக்கு அங்கீக்கு தல் எஞ்ஞான்றும் உள்ளுதற் கேதுவாய புகழைக் கொடுக்கும், எ-து.

தவலில்லாமை அருத்தாபத்தியான் அப்பொருட்டாயிற்று. தாவில்விளக் கம் வெளிப்படை. யாவரு நண்பராவர், ஆகவே எல்லாச்செல்வரு மெய்திக் கொடைமுதலிய காரணங்களாற் புகழ்பெறு மென்பதாம்.

(தெ-ப-ா.)—(ஒருவன்) இகல் என்னும்-மாறுபாடென்று சொல்லப்படுகின்ற, எவ்வம் - துன்பத்தைச் (செய்யும்), நோய் -

நோயை, நீக்கின் - (தன்மனத்திலிருந்து) நீக்குவானையின், (அந்தீக்குதல்), தவஸ் இல்லா - (எங்ஙானும்) அழிவில்லாமைக்கு ஏதுவாகிய, தாவில் விளக்கம்-கெடுதலில்லாத புகழை, தரும் - (அவனுக்கு) கொடுக்கும்.

853. To rid one-self of the distressing disease of hatred will bestow (on one) a never-decreasing imperishable fame.

ச. இன்பத்து வின்பம் பயக்கு மிகவென்னுங் துன்பத்துட் டுன்பங் கெடின்.

(பரி-ா.) எ-து,—மாறுபாடென்று சொல்லப்படுகின்ற துன்பங்களை லாவற்றினும் மிக்கதுன்பம் ஒருவனுக் கில்லையாயின், அவ்வின்மை அவனுக்கு இன்பங்களைல்லாவற்றினும் மிக்கவின்பத்தினைக் கொடுக்கும், எ-று.

துன்பத்துட்டுன்பம் - பலரோடு பொருது வலிதொலைதலான் யாவர்க்கு மெளியனு யுறுவது. அதனை இடையின்றியே பயத்தவின், இகவென்னுமென்று. இன்பத்துவின்பம் யாவரு நட்பாகவின் எல்லாப்பயனு மெய்தி யுறுவது.

(தெ - ப - கா.)—இகல் என்னும் - மாறுபாடென்று சொல்லப்படுகின்ற, துன்பத்துள் - துன்பங்கள் பலவினும், துன்பம் - மிகுந்ததுன்பம், கெடின் - (ஒருவனுக்கு) இல்லையாயின், (அவ்வில்லாமை), இன்பத்துள் - இன்பங்கள் பலவினும், இன்பம் - மிகுந்தவின்பத்தை, பயக்கும் - (அவனுக்கு) கொடுக்கும்.

854. If hatred which is the greatest misery is destroyed, it will yield the greatest delight.

ஞ. இகவெதிர் சாய்ந்தொழுக வல்லாரை யாரோ மிகலுக்குந் தன்மை யவர்.

(பரி-ா.) எ-து,—தம்முள்ளத்து மாறுபாடு தோன்றியவழி அதனை யேற்றுக்கொள்ளாது சாய்ந்தொழுகவல்லாரை வெல்லக்கருதுந்தன்மை யுடையார் யாவர், எ-று.

இகலையொழிந் தொழுகல் வேந்தர்க்கு எவ்வாற்றினும் அரிதாகவின் வல்லாகையென்றும், அவர் யாவர்க்கும் நண்பாகவின் அவரை வெல்லக் கருதுவார் யாவரு மில்லையென்றுங் கூறினார். இவைநான்கு பாட்டானும் இகலாதார்க்கு வரும் நன்மை கூறப்பட்டது.

(தெ - ப - கா.)—இகல் - மாறுபாடு, (தம்மனத்துத் தோன்றியவிடத்து) எதிர் சாய்ந்து ஒழுக வல்லாரை - (அதனை) ஏற்றுக்கொள்ளாமற் சாய்ந்து நடக்கவல்லவரை, மிகல் ஊக்கும் - வெல்லங்கொக்கும், தன்மையைவர் - தன்மையையுடையவர், யார் - யாவர்.

855. Who indeed would think of conquering those who naturally shrink back from hatred?

கூ. இ)களின் மிகவினி தென்பவன் வாழ்க்கை தவலுக் கெடலு நணித்து.

(பரி-ஈ.) எ-து,—பிறரோடு மாறுபடுத்தக்கூடிய மிகுதல் எனக்கு இனிதென்று அதனைச் செய்வானது உயிர்வாழ்க்கை பிழைத்தலும் முற்றக்கெடுதலுஞ் சிறிதுபொழுதுள் உளவாம், எ-ஆ.

மிகுதல் - மேன்மேஹாக்குதல். இனிதென்பது தான் வேறல் குறித்தல். பிழைத்தல் - வறுமையா வின்னாதாதல். முற்றக்கெடுதல் - இறத்தல். இவற்றேடு நணித்தென்பதனைத் தனித்தனிக்கூட்டி, உம்மைகளை எதிராக இறங்குதல் தழீஇய வெச்சவும்மையாக வுளாக்க. பொருட்கேடும் உயிர்க்கேடும் அப்பொழுதே யுளவா மென்பதாம்.

(தெ - ப - ஈ.)—இகளின் - (பிறரோடு) மாறுபடுதலிலே, மிகல் - மிகுதல், இனிது என்பவன் - (எனக்கு) இனிதென்று செய்பவனது, வாழ்க்கை - உயிர்வாழ்க்கை, தவலும் - பிழைபடுதலும், நணித்து - சிறிது பொழுதிலுண்டாம் ; கெடலும் - முழுதுங்கெடுதலும், (நணித்து) - சிறிது பொழுதிலுண்டாம்.

856. Failure and ruin are not far from him who says it is sweet to excel in hatred.

ஏ. மிகன்மேவு மெய்ப்பொருள் கானை ரிகன்மேவு மின்னு வறிவி னவர்.

(பரி-ஈ.) எ-து,—இகலோடு மேவுதலையுடைய இன்னாதவறிவினையுடையார் வெற்றிபொருந்துதலையுடைய நீதிநாற்பொருளை யறியமாட்டார், எ-ஆ.

இன்னாவறிவு - தமக்கும் பிறர்க்குங் தீங்கு பயக்குமறிவு. வெற்றிவழி நின்றார்க்கு உளதாவது. காணப்படும்பயத்ததாகவின், மெய்ந்துலெனப்பட்டது. இகலால் அறிவு கலங்குதலின், கானையான்றார். இவை யிரண்டுபாட்டானும் இகவினார்க்கு வருங் தீங்கு கூறப்பட்டது.

(தெ-ப-ஈ.)—இகல் மேவும் - மாறுபாட்டோடு பொருந்துதலையுடைய, இன்னு - துன்பஞ்செய்கின்ற, அறிவினவர் - அறிவையுடையவர், மிகல் மேவும் - வெற்றி பொருந்துதலை யுடைய, மெய்ப்பொருள் - நீதிநாற்பொருளை, கானைர் - அறியமாட்டார்.

857. Those whose judgment brings misery through its connection with hatred cannot understand the triumphant nature of truth.

அ. இகவிற் கெதிர்சாய்த ஸாக்க மதனை மிகலுக்கி னாக்குமாங் கேடு.

(பரி-ஈ.) எ-து,—தன்னுள்ளத்து மாறுபாடு தோன்றியவழி அதனையே திர்தலையொழிதல் ஒருவனுக்கு ஆக்கமாம் ; அதுசெய்யாது அதன்கண்மிகுதலை மேற்கொள்வானுயிர் கேடுங் தன்கண்வருதலை மேற்கொள்ளும், எ-ஆ.

எதிர்தல்-ஏற்றுக்கோடல். சாய்ந்தபொழுதே வருதவின், சாய்தல் ஆக்கமென்றார். இகவிற்கெனவும் அதனையெனவும் வந்தன வேற்றுமையக்கம்.

(தெ - ப - ளா.)—இகவிற்கு - (தன்னுள்ளத்து) மாறுபாடு தோன்றியிடத்து, எதிர் சாய்தல் - (அதற்கு) எதிரிடுதலையொழிதல், ஆக்கம் - (ஒருவனுக்கு) ஆக்கமாம்; அதனை - அம்மாறு பாட்டிலே, மிகல் - மிகுதலை, ஊக்கின் - மேற்கொள்ளுவான யின், கேடு - கேடும், ஊக்கும் ஆம் - (தன்னிடத்து வருதலை) மேற்கொள்ளும்.

858. Shrinking back from hatred will yield wealth; indulging in its increase will hasten ruin.

கூ. இகல்கானு னக்கம் வருங்கா வதனை  
மிகல்கானுங் கேடு தரற்கு.

(பரி-ளா.) எ-து,—ஒருவன் றன்களுக்கம் வரும்வழிக் காரணமுண்டாயினும் இகலை நினையான், தனக்குக் கேடுசெய்துகோட்டத்து காரணமின்றியும் அதன்கண் மிகுதலை நினைக்கும், எ-து.

இகலான் வருங்கேடு பிறரா னன்றென்பது தோன்றத் தரற்கென்றார். நான்காவதும் இரண்டாவதும் ஏழாவதன்கண் வந்தன. ஆக்கக்கேடுகட்கு முன் நடப்பன இகவினது இன்மை உன்மைக் கொண்பதாம்.

(தெ-ப-ளா.)—(ஒருவன்) ஆக்கம் வருங்கால் - (தன்னிடத்து) ஆக்கம் வரும்போது, (காரணம் உண்டாயினும்), இகல் - மாறுபாட்டை, கானைஞ் - நினையான்; கேடு தரற்கு - (தனக்கு) கேடு செய்துகொள்ளு மிடத்து, (காரணம் இல்லாதிருந்தும்), அதனை - அதனிடத்தே, மிகல்-மிகுதலை, கானும்-நினைப்பான்.

859. At the approach of wealth one will not think of hatred; (but) to secure one's ruin, one will look to its increase.

கா. இகலானு மின்னத வெல்லா நகலானு  
நன்னை மென்னுஞ் செருக்கு.

(பரி-ளா.) எ-து,—ஒருவனுக்கு மாறுபாடு டொன்றுனே இன்னதனவெல்லாம் உளவாம்; எட்பொன்றுனே நல்லீதி யென்னும் பெருஞ்செல்வம் உளதாம், எ-து.

இன்னதன-வறுமை, பழி, பாவ முதலாயின. நகல்-மகிழ்தல். நகலென்பதானால் செருக்கென்பதாம் நத்தங் காரணங்கட்காயின. நயமென்னாஞ்சு செருக்கெனக் காரியத்தைக் காரணமாக வுபசரித்தார். இவை மூன்றுபாட்டானும் அவ்விருமையுங் கூறப்பட்டன.

(தெ - ப - ளா.)—இகலான் - மாறுபாடு டொன்றினாலே, இன்னதன எல்லாம் - துன்பஞ் செய்ப்பவையெல்லாம், ஆம் - உண்டா

கும்; நகலான் - நட்பொன்றினாலே, நல் நயம் என்னும் - நல்ல நீதியென்னும், செருக்கு - பெருஞ்செல்வம், ஆம்-உண்டாகும்.

860. All calamities are caused by hatred; but by the delight (of friendship) is caused the great wealth of good virtues.

### அன-ம். அதி. பகைமாட்சி.

அஃதாவது அறிவின்மை முதலிய குற்றங்களுடைமையாற் பகையை மாட்சிப்படுத்தல். அரசர்க்கு எவ்வாற்றனும் பகையின்மை கூடாமையின் மேற்பொதுவகையான் விலக்கப்பட்ட இகலை ஈண்டுச் சிறப்புவகையான் விதிக்கின்ற ராகவின், இஃததன்பின் வைக்கப்பட்டது.

க. வலியார்க்கு மாறேற்ற லோம்புக வோம்பா  
மெலியார்மேன் மேக பகை.

(பரி-ஈ.) எ-து,—தம்மின் வலியார்க்குப் பகையாயெதிர்தலை ஒழிக்; ஏனை மெலியார்க்குப் பகையாதலை ஒழியாது விரும்புக, எ-று.

வலியாளன்புழித் துணைவலியு மடங்கவின், மெலியாளன்புழித் துணைவலியின்மையுங் கொள்ளப்படும். அத்துணைதான் படை பொருண்முதலிய வேற்றுமைத்துணையும் நல்லறிவுடைமை நீதிதூல்வழி யொழுகன் முதலிய ஒற்றுமைத் துணையுமென விரண்டாம். அவ்விரண்டுமில்லாகை வெல்வார்க்கு வலிதொலையாமையின் அவரோடு பகைத்தல் விதிக்கப்பட்டது. சிங்கநோக்காகிய இதனுட் பகைமாட்சி பொதுவகையாற் கூறப்பட்டது.

(தெ - ப - ஈ.)—வலியார்க்கு - (தம்மின்) வலியவர்க்கு, மாறு ஏற்றல் - பகையா யெதிர்தலை, ஒம்புக - ஒழியக்கடவர்; மெலியார்மேல் - (மற்றை) மெலியவர்க்கு, பகை - பகையாகுதலை, ஒம்பா - ஒழியாமல், மேக - விரும்பக்கடவர்.

861. Avoid offering resistance to the strong; (but) never fail to cherish enmity towards the weak.

உ. அன்பில னன்ற துணையிலன் றுன்றுவ்வா  
னென்பரியு மேதிலான் றுப்பு.

(பரி-ஈ.) எ-து,—ஒருவன் தன்சற்றத்தின்மே லன்பிலன், அதுவேயன்றி வலிய துணையிலன், அதன்மேற் றுன்வலியிலன், அட்பெற்றியான் மேல்வந்தபகைவன் வலியினை யாங்கனங் தொலைக்கும், எ-று.

சுற்றமும் இருவகைத்துணையும் தன்வலியுமிலனுகவின், அவன்மேற் செல்வார்க்கு வலைவளர்வதன்றித் தொலையா தென்பதாம். துவ்வான்-துவ்விணச்செய்யான்.

(தெ-ப-ஈ)—(ஒருவன்) அன்பு இலன் - (தன் சுற்றத்தார் மேல்) அன்பிலன், ஆன்ற துணை இலன் - (அதுவேயன்றி) வலிய

துணையிலன், தான் துவ்வான் - (அதன்மேல்) தான்வலியிலன், (அப்படிப்பட்டவன்), ஏதிலான் - (தன்மேல்வந்த) பகைவனது, துப்பு - வலிமையை, என் பரியும் - எப்படிதொலைப்பான்.

862 How can he who is unloving, destitute of powerful aids, and himself without strength overcome the might of his foe.

ஈ. அஞ்ச மறியா னமைவில னீகலான்  
றஞ்ச மெளியன் பகைக்கு.

(ப - ளா.) எ-து,—ஒருவன் அஞ்சவேண்டாதவற்றிற்கு அஞ்சாங்கும், அறியவேண்டுமைற்றையறியான், பிறரோடுபொருத்தமிலன், இவற்றின்மேலும் யாவர்மாட்டும் இவற்றன்மாலையன், இப்பெற்றியான் பகைவர்க்கு மிகவெளியன், எ-று.

தஞ்சமெளியனென்பன ஒருபொருட்பன்மொழி. இந்கான்கு குற்றமுமுடையான் பகையின்றியு மழியுமாகவின், தஞ்சமெளியனென்றார்.

(தெ-ப-ளா.)—(ஒருவன்) அஞ்சம் - (அஞ்சவேண்டாதவைகளுக்கு) அஞ்சவான், அறியான்-(அறியவேண்டுமைவகளை) அறியான், அமைவு இலன் - (பிறரோடு) பொருத்தமிலன், ஈகலான் - (இவைகளின்மேலும் யாவரிடத்தும்) உலோபகுணமுடையன், (இப்படிப்பட்டவன்), பகைக்கு - பகைவர்க்கு, தஞ்சம் எளியன் - மிக வெளியனுவான்.

863. In the estimation of foes miserably weak is he, who is timid, ignorant, unsociable and niggardly.

ஈ. நீங்கான் வெகுளி நிறையில னெஞ்சுநான்றும்  
யாங்கனும் யார்க்கு மெளிது.

(பரி-ளா.) எ-து,—ஒருவன் வெகுளியினீக்கான், அதுவேயன்றித் தான் நிறையுடையனல்லன், அவன்மேற்சேறல் எக்காலத்தும் எவ்விடத்தும் யார்க்கு மெளிது, எ-று.

நிறை - மறைபிறரறியாமை. வெகுடன்மாலையனுகலானும், மறைவெளிப்படுத்தவானும், மேற்செல்வார்க்குக் காலமும் இடனும் வலியுமறிந்து சேறல் வேண்டாதாயிற்ற. இனி இனிதென்று பாடமோதி அவன்பகைமை இனிதென்றுமாப்பாரு முனா:

(தெ-ப-ளா.)—(ஒருவன்) வெகுளி நீங்கான் - கோபத்தி னின்றும் நீங்கான், நிறை இலன் - (அதுவேயன்றித்தான்) நிறையுடையனல்லன், (அவன்மேலே செல்லுதல்), எஞ்சுநான்றும் - எங்கானும், யாங்கனும் - எவ்விடத்தும், யார்க்கும் - எவருக்கும், எளிது - எளிதாம்.

864. He who neither restrains from anger nor keeps his secrets will at all times and in all places be easily conquered by all.

இ. வழிநோக்கான் வாய்ப்பன செய்யான் பழிநோக்கான் பண்பிலன் பற்றுர்க்கினிது.

(பரி-ஈ.) எ-து,—ஒருவன் நீதிநூலை யோதான், அது விதித்த தொழில் களைச் செய்யான், தனக்கு வரும் பழியைப் பாரான், தான் பண்புடைய னல்லன், அவன் பகைவர்க்கு அப்பகைமை யினிது, எ-று.

தொல்லோ ரதிப்பட்டு வழங்கிவந்த தாகலான் வழியென்றும், தப்பாது பயன்பறிதலின் வாய்ப்பனவென்றும், இக்குற்றங்களுடையான் ஒனே யழிதலிற் பற்றுர்க்கினிதென்றுங் கூறினார்.

(தெ - ப - ஈ.)—(ஒருவன்) வழி நோக்கான் - நீதிநூலைக் கல்லான், வாய்ப்பன செய்யான் - (அது) விதித்த தொழில்களைச் செய்யான், பழி நோக்கான் - (தனக்குவரும்) பழியைப்பாரான், பண்பு இலன் - குணமுடையன்ல்லன், பற்றுர்க்கு இனிது - (அவன் பகைமை) பகைவர்க்கினிது.

865. (A) pleasing (object) to his foes is he who reads not moral works, does nothing that is enjoined by them, cares not for reproach and is not possessed of good qualities.

க. கானூச் சினத்தான் கழிபெருங் காமத்தான்  
பேணுமை பேணப் படும்.

(பரி-ஈ) எ-து,—தன்னையும் பிறகாயுங் தான்றியாமைக் கேதுவாகிய வெகுளியை யுடையான் யாவன், மேன்மேல் வளராளின்ற மிக்க காமத்தையுடையான் யாவன், அவரது பகைமை விரும்பிக் கொள்ளப்படும், எ-று.

கானூத சினமென்பது விகாரமாயிற்று. முன்னேறுக்கு யாவரும் பகையாகலானும், ஏனோனுக்குக் காரியங் தோன்றுமையானும், தாமே யழிவளைப்பது பற்றி, இவர்பேணுமை பேணப்படு மென்றார்.

(தெ - ப - ஈ.)—கானூச் சினத்தான் - (தன்னையும் பிறகாயும்) அறியாமைக்கு ஏதுவாகிய கோபத்தையுடையவன், கழிபெருங்காமத்தான் - மேலுமேலும் வளராளின்ற மிகுந்த காமத்தையுடையவன், (ஆகிய இவரது), பேணுமை - பகைமை, பேணப்படும் - விரும்பிக்கொள்ளப்படும்.

866. Highly to be desired is the hatred of him whose anger is blind, and whose lust increases beyond measure.

ஏ. கொடுத்துங் கொள்வேண்டு மன்ற வடுத்திருந்து  
மானூத செய்வான் பகை.

(பரி-ஈ.) எ-து,—வினையைத் தொடங்கியிருந்து அதற் கேலாதன செய்வான் பகைமையைச் சிலபொரு ஸழியக் கொடுத்தாயினுங் கோடல் ஒருதலையாக வேண்டும், எ-று.

ஏலாதன - மெலியனுப்பைத்துத் துணிதலும், வலியனுப்பைத்துத் தனி தலும் முதலாயின. அப்பொழுது அதனுற் சிலபொரு ஸழியினும் பின் பல

பொரு கொய்தற்கு ஜயமின்னமீன், கொள்வேண்டு மன்ற வென்றார். இவை யாறுபாட்டானும் அது நிறப்புவகையாற் கூறப்பட்டது.

(தெ-ப-ா.)—அடுத்து இருந்து - (தொழிலை) தொடங்கி யிருந்து, மாணுத - (அதற்கு) ஏற்காதவைகளை, செய்வான் - செய்பவனது, பகை - பகைமையை, கொடுத்தும் - (சிலபொருள்அழிய) கொடுத்தாயினும், மன்ற - நிச்சயமாக, கொள்வேண்டும் - கொள்ளல்வேண்டும்.

867. It is indeed necessary to obtain even by purchase the hatred of him who having begun (a work) does what is not conducive (to its accomplishment).

ஏ. குணனிலனுய்க் குற்றம் பலவாயின் மாற்றூர்க் கினனிலனு மேமாப் புடைத்து.

(பரி-ா.) எ-து,—இருவன் குண னென்று மிலனுய்ப் உடைய குற்றம் பல வாயவழி அவன் துணையிலனும்; அவ் விலனுதருனே அவன் பகைவர்க்குத் துணையாதலை யுடைத்து, எ-து.

குணம்-இறைமாட்சியிட்சோல்லியன். குற்றம்-இவ்வதிகாரத்துச் சொல்லி யனவும் மற்று மத்தன்மையனவும். துணை-சுற்றம், நட்பு, பொருள், படை முதலாயின். பகைவர்க்கு இவற்றானதாம் பயன்றுனே யுளதாமாகவின், ஏமாப் புடைத்தென்றார். இலனுயென்னாஞ் செய்தெனொச்சம் உடையவர்ன் வந்த பெயாக்கக்குறிப்புக் கொண்டது.

(தெ - ப - ா.)—(இருவன்) குணன் இலன் ஆய் - குண மொன்றுமிலனுய்ப், குற்றம் பல ஆயின் - (உடைய) குற்றம் பல வாகியவிடத்து, இனன் இலன் ஆம் - (அவன்) துணையில்லாதவ னகும்; (அவ்விலனுகுகையே), மாற்றூர்க்கு - (அவன்) பகைவர்க்கு, ஏமாப்பு உடைத்து - துணையாகுகையை யுடையது.

868. He will become friendless who is without (any good) qualitics, and whose faults are many ; (such a character) is a help to (his) foes.

கூ. செறுவார்க்குச் சேணிகவா வின்ப மறிவிலா வஞ்சம் பகைவர்ப் பெறின்.

(பரி - ா.) எ-து,—நீதியை யறிதலில்லாத அஞ்சம் பகைவாராப் பெற்றால், அவரைச் செறுவார்க்கு உயர்க்க வின்பங்கள் நீங்கா, எ-று.

பாயமறிதலும் அறிந்தாற் செய்து முடிக்குஞ் திண்மையு மில்லாதாரோ பகைவாராதல் கூடாமையிற் பெறினென்றும், அவரை யறிந்து மேற் சென்றபொழுத் தபகையின்மையுஞ் செல்வமும் ஒருங்கே யெப்தலிற் சேணுடையின்பங்கள் இடாவென்றுங் கூறினார்.

(தெ-ப-ா.) — அறிவு இலா - (கீதியை) அறிதலில்லாத, அஞ்சம் - பயப்படுகின்ற, பகைவர் - பகைவாரா, பெறின்-பெற்றால், செறுவார்க்கு - (அவரா) வெல்வார்க்கு, சேண் - உயர்வாள்ள, இன்பம் - இன்பங்கள், இகவா - நீங்கா.

869. There will be no end of lofty delights to the victorious, if their foes are (both) ignorant and timid.

க. கல்லான் வெகுஞாஞ் சிறுபொரு ளஞ்ஞான்று  
மொல்லானை யொல்லா தொளி.

(பி-ா.) எ-து,—நீதிரூபைக் கல்லாதானேடு பகைத்தலான் வரும் எனிய பொருளை மேவாதானை எஞ்ஞான்றும் புகழ் மேவாது, எ-று.

சிறுபொருள்-முயற்சி சிறிதாய் பொருள். நீதியறியாதானை வேறல் எனி தாயிருக்கவும் அது மாட்டாதானை வெற்றியான் வரும் புகழ் கூடாதென்பதாம்; ஆகவே, இச்சிறிய முயற்சியாற் பெரிய பயணம்துக வென்றவாறுயிற்று. இத் த்ருப் பிறவோலாம் அதிகாரத்தோடு மாறுதன்மேலும் ஒர் பொருட்டொடர்பு படாம் ஒராத்தார். இவை மூன்று பாட்டானும் அதனினுய பயன் கூறப் பட்டது.

(தெ - ப - ா.)—கல்லான் - (நீதி நால்களை) கல்லாதவ னேடு, வெகுஞம் - பகைத்தலால் வரும், சிறு பொருள் - எனிய பொருளை, ஒல்லானை - அடையாதவனை, எஞ்ஞான்றும் - எங்நாஞம், ஒளி - புகழ், ஒல்லாது - அடையாது.

870. The light (of fame) will never be gained by him who gains not the trifling reputation of having fought an unlearned (foe).

அ. அ. - ம். அதி. பகைத்திறந் தெரிதல்.

அஃதாவது மானுத பகையை ஆக்குதற் குற்றமும், முன் ஆகினின்ற பகை யுள் நட்பாக்கற்பாலதும், நொதும லாக்கற்பாலதும், அவற்றின்கட்செய்வதும், ஏனைக் களைதற்பால தன்கட்செய்வனவும், களையும் பருவமும், களையாக்காற்படு மிழுக்கும் என்று இத்திறங்களை ஆராய்தல். இரட்டுறமொழித லென்பதனுற் பகையது திறமும் பகையிடத்தாக்குஞ் திறமுமென விரிக்கப்பட்டது. இவையெல்லாம் மானுப் பகையவாகவீன், இது பகைமாட்சியின்பின் வைக்கப்பட்டது.

க. பகையென்னும் பண்சி லதனை யொருவ  
நகையேயும் வேண்டற்பாற் றன்று.

(பி-ா.) எ-து,—பகையென்று சொல்லப்படுஞ் தீமை பயப்பதனை ஒரு வன் விளையாட்டின்கண்ணே யாழிலும் விரும்புத வியற்கைத்தன்றென்று கூறும் நீதிருல், எ-று.

மானுத பகையை யாக்கிக்கோடல் எவ்வாற்றாலும் தீமையே பயத்தவிற் பண்பில தென்றும், அதனை விளையாட்டின்கண் வேண்டினாஞ் செற்றமே விளை ந்து மெய்யாமாகவீன் நகையேயு மென்றும், வேண்டாமை தொல்லையோரது துணிவென்பார் நீதிரூப்பேல் வைத்துங் கூறினார். அப்பெயர் அவாய் சிலை யான் வந்தது.

(தெ - ப - ா.)—(ஒருவன்) பகை என்னும் - பகையென்று சொல்லப்படும், பண்பு இலதனை-தீமையுண்டாச்சுவதனை, நகை

யேடும்-விலொயாட்டிடத்தேயாயினும், வேண்டல் பாற்று அன்று-விரும்புதற்றன்மையை யுடையதன்று, (நீதிநால்).

871. The evil of hatred is not of a nature to be desired by one even in sport.

2. வில்லே ருழவர் பகைகொள்ளினும் கொள்ளற்க  
சொல்லே ருழவர் பகை.

(பரி-ஞ.) எ-து,—ஒருவன் வில்லை ஏராகவுடைய உழவரோடு பகை கொண்டானினும், சொல்லை ஏராகவுடைய உழவரோடு பகை கொள்ளாதொழிக, எ-று.

சொல் ஆகுபெயரான் நீதிநான்மே விள்ளது. வீரம் சூழ்சியென்னும் ஆற்றல்களுள் வீரமே யுடையாரோடு பகைகொண்டாற் கேடுவருதல் ஒருதலையன்று, வந்ததாயினுங் தனக்கேயாம்; ஏனைச்சூழ்சியை யுடையாரோடாயிற் றன் வழியினுள்ளார்க்குங் தப்பாது வருதலின், அது கொள்ளினும் இது கொள்ளற்க வென்றார். உம்மையான் அதுவு மாகாமை பெறுதும். இரண்டு முடையாரோடு கொள்ளலாகாமை சொல்லவேண்டா வாயிற்று. உருவக விசேடம்.

(தெ-ப-ஞ.)—(ஒருவன்) வில் ஏர்-வில்லை ஏராகவுடைய, உழவர் - உழவரோடு, [வீரர் என்றபடி], பகை கொள்ளினும் - மாறுகொண்டாலும், சொல் ஏர் - சொல்லை ஏராகவுடைய, உழவர் - உழவரோடு, [அமைச்சர்கள் என்றபடி], பகை-விரோதத்தை, கொள்ளற்க - கொள்ளாதொழியக்கடவன்.

872. Though you may incur the hatred of warriors whose ploughs are bows, incur not that of ministers whose ploughs are words.

3. ஏழுற் றவரினு மேழை தமியனுய்ப்  
பல்லார் பகைகொள் பவன்.

(பரி-ஞ.) எ-து,—தான் தனியனுப்பவத்துப் பலரோடு பகைகொள்வான் பித்துற்றுரினும் அறிவிலன், எ-று.

தனிமை-சுற்றம் நட்டுப் படைமுதலிய விள்ளமை. மயக்கத்தால் ஒப்பாராயி னும் ஏழுற்றவர் அதனாற் நீங்கெய்தாமையின், தீங்கெய்துதலுமுடைய இவைனை அவரினும் ஏழையென்றார். தீங்காவது துணையுள்வழியும் வேறால் ஜையமாயிருக்க அஃதின்றியும் பலரோடு பகைகொண்டு அவரால் வேறுவேறு பொருதற்கண் னும் ஒருங்கு பொருதற்கண்னும் அழிச்தேவிடுதல். இவை மூன்று பாட்டா னும் பகைகோடற் குற்றம் பொதுவினாஞ் சிறப்பினுங் சூறப்பட்டது.

(தெ-ப-ஞ.)—தமியன் ஆய் - (தான்) தனியனை மிருங்கு கொண்டு, பல்லார் - பலரோடும், பகைகொள்பவன் - மாறுபடு பவன், ஏழுற்றவரினும் - பித்தங்கொண்டவரினும், ஏழை - அறிவிலன்.

873. He who, being alone, incurs the hatred of many is more infatuated than even madmen.

ச. பகைநட்பாக் கொண்டொழுகும் பண்புடையாளன் ரகைமைக்கட்டங்கிற் ருலகு.

(பரி-ா.) எ-து,—வேண்டியவழிப் பகையை வேறுபடுத்துத் தனக்கு நட்பாகச் செய்துகொண்டொழுகும் இயல்பினையுடைய அரசனது பெருமையுள்ளே அடங்கிற்று இவ்வுலகு, எ-து.

வேண்டிய வழியென்பது ஆக்கத்தான் வந்தது. வேறுபடுத்தல்-பகைநிலையினீக்குதல். ஒழுகல்-தீவிவழியொழுகல். பெருமை—பொருள் படைஎன இருவகைத்தாய் ஆற்றல். அதன் வழித்தாதற்கு எஞ்ஞான்றுங் திரிபின்மையின், அத் துணிவுபற்றித் தங்கிற் ரென்று.

(தெ-ப-ா.)—பகை - பகையை, நட்பு ஆ கொண்டு ஒழுகும் - (வேண்டியபோது வேறுபடுத்தித் தனக்கு) நட்பாகச் செய்துகொண்டு நடக்கும், பண்பு உடையாளன்-இயல்பையுடைய அரசனது, தகைமைக்கண் - பெருமையுள்ளே, உலகு - உலகம், தங்கிற்று - சுவாதீனமாயிருக்கின்றது.

874. The world abides in the greatness of that good natured man who behaves so as to turn hatred into friendship.

ஞ. தன்றுணையின்றும் பகையிரண்டாற் றுகெனருவ னின்றுணையாக் கொள்கவற்றி வென்று.

(பரி-ா.) எ-து,—தனக்குதவுங் துணையோவெனின் இல்லை; நலிவசெய்யும் பகையோவெனின் இரண்டு; அங்குனமாய் நின்றவழி ஒருவனுகிய தான் அப்பகையிரண்டனுட் பொருந்தியதொன்றை அப்பொழுதைக்கு இனிய துணையாகச் செய்துகொள்க, எ-து.

பொருந்தியதொனை வேற்றாக ஏற்றது. அப்பொழுது-அவ்வெல்லும் பொழுது. திரிபின்றுக்கூட்டுப்பார், இன்றுணையா வென்றுர். ஆல்கள் அசை. இவை யிரண்பொட்டானும் நட்பாக்கற்பாலது கூறப்பட்டது.

(தெ-ப-ா.)—தன் துணை - தனக்கு உதவுங் துணையோவெனில், இன்று - இல்லை ; பகை இரண்டு - (நலிவசெய்யும்) பகையோவெனில் இரண்டு (இப்படியிருக்கையில்), தான் ஒருவன் - ஒருவனுகியதான், அவற்றின் - அப்பகை யிரண்டனுள், ஒன்று- (பொருந்தியதாகிய) ஒன்றை, இன் துணையா - (அக்காலத்துக்கு) இனியதுணையாக, கொள்க - (செய்து) கொள்ளக்கடவன்.

875. He who is alone and helpless while his foes are two should secure one of them as an agreeable help (to himself).

க. தேறினுங் தேரூ விடினு மழிவின்கட்ட டேரூன் பகாஅன் விடல்.

(பரி-ா.) எ-து,—பகைவனை முன் தெளிந்தானுமினுங் தெளிந்திலனுயினும் தனக்குப் புத்து ஒருவினையாற் றுழ்வு வந்துழிக் கூடாது நீக்காது இடையேவிட்டு வைக்க, எ-து.

முன் தெளிக்கான முயினும் அப்பொழுது கூடாதொழிகவேற்று, உள்ளாய் நின்று கெடுத்தல் நோக்கி. தெளிக்கில்லையினும் அப்பொழுது நீக்காதொழிகவேற்று, அவ்வழிவிற்குத் தூண்மாதல் நோக்கி. இதனால் நொதும் லாக்கற்பாலது கூறப்பட்டது.

(தெ-ப-ா.)—(பகைவன்) தேறினும் - (முன்) தெளிக்கான முயினும், தேரூவிட்டனும் - தெளிக்கில்லையினும், அழிவின்கண்- (தனக்குப் புறத்தொரு தொழிலால்) தாழ்வு வந்தவிடத்து, தேரூன் - கூடானுகியும், பகான் - நீங்கானுகியும், விடல் - (நடுவே) விட்டுவைக்கக்கடவன்.

876. Though (one's foe is) aware or not of one's misfortune, one should act so as neither to join or separate (from him).

### எ. நோவற்க நொந்த தறியார்க்கு மேவற்க மென்மை பகைவ ரகத்து.

(பரி-ா.) எ-து,—நொந்ததனைத் தாமாக வறிபாத நட்டார்க்குத் தன் ஞேவ சொல்லற்க; வலியின்மை பார்த்திருக்கும் பகைவர்மாட்டு அவ்விலியன் மையை மேலிட்டுக் கொள்ளற்க, எ-து.

நோவென்னும் முதனிலைத்தொழிற்பெயர் ஈவை அதசொல்லுதற்க ணுயி ற்று. பகைவர்கட்டவிர்வது கூறுவார், நட்டார்கட்டவிர்வதும் உடன் கூறுவார். இதனால் அவ் விருப்புதிக்கண்ணுஞ் செய்வது கூறப்பட்டது.

(தெ-ப-ா.)—நொந்தது - நொந்ததனை, அறியார்க்கு - (தாமாக) அறியாத நட்பினர்க்கு, நோவற்க - (தன்) நோவுசொல்லாதிருக்கக்கடவன்; மென்மை - வலியில்லாமையை, பகைவர் அகத்து - (அதைப் பார்த்திருக்கும்) பகைவரிடத்து, மேவற்க - மேலிட்டுக் கொள்ளாதிருக்கக்கடவன்.

877. Relate not your suffering even to friends who are ignorant of it, nor refer to your weakness in the presence of your foes.

### அ. வகையறிந்து தற்செய்து தற்காப்ப மாயும் பகைவர்கட்ட பட்ட செருக்கு.

(பரி-ா.) எ-து,—தான் விழைசெய்யும் வகையை அறிந்து அது முடித் தற்கேற்பத் தன்னைப் பெருக்கி மறவிபுகாமற் றன்னைக் காக்கவே, தன்பகைவர்மாட் ஓதாய களிட்டுக் கெடும், எ-து.

வகை - வலியனுப்த் தானென்திரோ பொருமாறும், மெலியனுயவனாவிற் போர்விலக்குமாறும் முதலாயின. பெருக்கல் - பொருள் படைகளாற் பெருக்கசெய்தல். களிட்பு - இவற்றுன் வேறுமென் ஹண்ணி மகிழ்ந்திருத்தல். இவ் விறுகுதலறிந்து தாமே அடங்குவ நொன்பதாம். இதனாற் கணாதற்பால தன்கட்ட செய்வன கூறப்பட்டது.

(தெ-ப-ா.)—வகை அறிந்து - (தான் தொழில்செய்யும்) வகையை அறிந்து, தன் செய்து - (அது முடித்தற்கு ஏற்ப) தன்

ஜைப்பெருக்கி, தன் காப்ப - (மறநி அடையாமல்) தன்னைக் காக்கவே, பகைவர்கண் - (தன்) பகைவரிடத்து, பட்ட-உண்டாகிய, செருக்கு - களிப்பு, மாடும் - கெடும்.

878. The joy of one's foes will be destroyed if one guards oneself by knowing the way (of acting) and securing assistance.

கூ. இளைதாக முன்மரங் கொல்க களையுநர்  
கைகொல்லுங் காழ்த்த விடத்து.

(பரி-ஞா.) எ-து,—களையவேண்டுவதாய முன்மரத்தை இளைதாய நிலை மைக்கட் களைக; அந்றியே முதிர்ந்த நிலைமைக்கட் களையலுறிற் களைவார் கை யினை அது தான் களையும், எ-று.

களையப்படுவதாய தம்பகையை அது மெலிதாய காலத்தே களைக, அந்றி யே வலிதாயகாலத்துக் களையலுறிற் றம்மை அது தான்களைய மென்பது தோ ன்றங்கிண்றமையின், இது பிறிதுமொழிதல். இதனாற் களையும் பருவங் கூறப் பட்டது.

(தெ - ப - ஞா.)—முன் மரம் - (களையவேண்டுவதாகிய) முன்னுமரத்தை, இளைதாக - இளைதாகிய நிலையிலே, கொல்க - களையக்கடவர்; (அல்லாமல்), காழ்த்த இடத்து - முதிர்ந்த நிலையில், (களையத் தொடங்கினால்), களையுநர் - களைபவரது, கை - கையை, கொல்லும் - (அது தானே) களையும்.

879. A thorny tree should be felled while young, (for) when it is grown it will destroy the hand of the feller.

கா. உயிர்ப்ப வளர்ல்லர் மன்ற செயிர்ப்பவர்  
செம்மல் சிதைக்கலா தார்.

(பரி-ஞா.) எ-து,—தம்மொடு பகைப்பாரது தருக்கிணக் கெடுக்கலா யிருக்க இகழ்ச்சியான் அது செய்யாத வரசர் பின் உயிர்க்குமாத்திரத்திற்கும் உளரல்லர் ஒருதலையாக, எ-று.

அவர் வலியராய்த் தம்மைக் களைதல் ஒருதலையாகவின், இறந்தாரோயாவ ரோன்பதாம். அவருமிர்த்த துணையானே தாமிறப்பொனிலூ மமையும். இதனாற் களையாவுழிப்பு மிழுக்குக் கூறப்பட்டது.

(தெ - ப - ஞா.)—செயிர்ப்பவர் - (தம்மோடு) பகைப்பவரது, செம்மல் - தருக்கை, (கெடுக்கலாயிருக்க), சிதைக்கலா தார் - (இகழ்ச்சியால்) கெடுக்காதவரசர், உயிர்ப்ப - (பின்) முசுகுமொத்திரத்திற்கும், மன்ற - நிச்சயமாக, உளர் அல்லர் - இருக்கின்றவரல்லர்.

880. Those who do not destroy the pride of those who hate (them) will certainly not exist even to breathe.

அகூ - ம். அதி. உட்பகை.

---

அஃதாவது புறப்பகைக்கு இடஞக்கிக் கொடுத்து அது வெல்லுக்குக்கீணயம் உள்ளாய் நிற்கும் பகை. இதுவும், களையப்படுவதன் பாலதாகவின், பகைத் திறங் தெரிதலின்பின் வைக்கப்பட்டது.

க. நிழன்று மின்னுத வின்ன தமர்ந்று  
மின்னுவா மின்னு செயின்.

(பரி-ஈ.) எ-து,—ஒருவனுக்கு அனுபவிக்க வேண்டுவனவாய நிழலும் நீரும் முன் இனியவேனும் பின் நோய் செய்வன இன்னுவாம்; அதுபோலத் தழுவ வேண்டுவனவாய தம ரியல்புகளும் முன் இனியவேனும் பின் இன்னு செய்வன இன்னுவாம், எ-று.

நோய் - பெருங்கால், பெருவயிறு முதலாயின. தம மௌனத்தன்மூலம் உட்பகையாதற் குரியராய் ஞாதிய மௌனப் தறிக. இன்னு செயல் - முன்வெளி ப்படாமைசின்று துணைபெற்றவழிக் கெடுத்தல்,

(தெ-ப-ஈ.)—(ஒருவனுக்கு) நிழல் நீரும் - (அனுபவிக்கப் படுவனவாகிய) நிழலும் நீரும், இன்னுத - (முன் இன்பஞ்செய் வனவாயினும் பின்) நோய்செய்யுமவை, இன்னு - இனியனவல்லவாம்; (அதுபோல), தமர் நீரும்-(தழுவவேண்டுவனவாகிய) தம் மவரியல்புகளும், இன்னு செயின் - (முன் இன்பஞ்செய்வனவாயினும் பின்) துண்பஞ்செய்யுமவை, இன்னுவாம்-இனியனவல்லவாம்.

881. Shade and water are not pleasant, (if) they cause disease ; so are the qualities of (one's) relations not agreeable, (if) they cause pain.

உ. வாள்போல் பகைவரை யஞ்சற்க வஞ்சக  
கேள்போல் பகைவர் தொடர்பு.

(பரி-ஈ.) எ-து,—வாள்போல ஏற்கு மென்று வெளிப்பட்டு நிற்கும் பகைவரை அஞ்சாதொழிக; அங்கனம் நில்லாது கேள்போல மறைங்கு நிற்கும் பகைவர் நட்பினை அஞ்சக, எ-று.

முன்னே யறிந்து காக்கப்படுதலான் அஞ்சற்கவென்றும், அங்கனம் அறிய வும் காக்கவும் படாமையிற் கெடுதல் ஒருதலை யென்பதுபற்றி அஞ்சக வென்றும் கூறினார். பின்செய்யும் பகையினுங் கொடி தாகலாலும், காக்கஞ்காலம் அதுவாகலானும் அஞ்சப்படுவது முன்செய்த அவர்தொடர்பாயிற்று. இவையிரண்டுபாட்டானும் உட்பகை ஆகாதென்பது கூறப்பட்டது.

(தெ-ப-ஈ.)—வாள்போல் - வாள்போலே (வெட்டுவோ மென்று வெளிப்பட்டுநிற்கும்), பகைவரை - பகையாளிகளை, அஞ்சற்க - அஞ்சாதிருக்கக்கடவர்; (அப்படிநில்லாமல்), கேள்போல் - உறவினர்போலே (மறைங்குநிற்கும்), பகைவர் - பகைவரது, தொடர்பு - நட்பை, அஞ்சக - பயப்படக்கடவன்.

882. Fear not foes (who say they would cut) like a sword ; (but) fear the friendship of foes (who seemingly act) like relations.

ஏ. உட்பகை யஞ்சித்தற் காக்க வலைவிடத்து  
மட்பகையின் மாணத் தெறும்.

(பரி - ளா.) எ-து, - உட்பகையாயினா யஞ்சித் தன்னைக் காத்துக்கொ  
ண்டொழுகு; அங்கன மொழுகாதவழித் தனக்கோர் தளர்ச்சி வந்தவிடத்துக்  
குயவன் மட்கலத்தை யறுக்குங் கருவிபோல அவர் தப்பாமற் கெடுப்பர், எ-து.  
காத்தல்-அவரைண்யாமலும் அவர்க்கு உடம்படாமலும் பரிகரித்தல். மன்னைப்  
பகுக்குங் கருவி மட்பகையெனப்பட்டது. பகைமை தோன்றுமல் உள்  
ஊயிருங்தே கீழறுத்தலின், கெடுதல் தப்பாதென்பதாம்.

(தெ-ப-ளா.) - உட்பகை - உட்பகையாயினா, அஞ்சித்தயங்து, தன் காக்க - தன்னைக்காத்துக்கொண்டு நடக்கக்கடவர்;  
(அப்படிநடவாதபோது), உலைவிடத்து - (தனக்கு ஓர்) தளர்ச்சி  
வந்தவிடத்து, மன் பகையின் - (குயவன்) மட்கலத்தை அறுக்கும் ஆயுதம்போல, மாண - தப்பாமல், தெறும் - (அவர்) கெடுப்பர்.

883. Fear internal enmity and guard yourself; (if not) it will  
destroy (you) in an evil hour, as surely as the tool which cuts the potter's  
clay.

ஏ. மனமானை வுட்பகை தோன்றி னினமானை  
வேதம் பலவுங் தரும்.

(பரி-ளா.) எ-து, - புறங் திருந்தியதபோன்று அகந்திருந்தாத உட்பகை  
ஏரசனுக்கு உண்டாவதாயின், அஃது அவனுக்குச் சுற்றம் வயமாகாமைக் கேது  
ஊகிய குற்றம் பலவற்றையுங் கொடுக்கும், எ-து.

அவை சுற்றத்தானை உள்ளாய் நின்று வேறுபடுத்தலும், அதனால் அவர்  
வறுபட்டவழித் தான் தேருமையும், பின் அவற்றான் விளைவனவு மாம்.

(தெ-ப-ளா.) - மனம் மானை - (புறங்கிருந்தியது போன்று)  
அகந் திருந்தாத, உட்பகை - உட்பகையானது, தோன்றின் -  
(அரசனுக்கு) உண்டாமாயின், (அது) இனம் மானை - சுற்றம்  
ஏசப்படாமைக்கு ஏதுவாகிய, ஏதம் பலவும் - பலகுற்றங்களை  
மும், தரும் - (அவனுக்கு) உண்டாக்கும்.

884. The secret enmity of a person whose mind is unreformed  
ill lead to many evils causing disaffection among (one's) relations.

ஏ. உறன்முறையா னுட்பகை தோன்றி னிறன்முறையா  
னேதம் பலவுங் தரும்.

(பரி-ளா.) எ-து, - புறத்து உறவுமுறைத் தன்மையோடு கூடிய உட்பகை  
அரசனுக்கு உண்டாவதாயின், அஃது அவனுக்கு இறத்தன் முறையோடு  
குற்றம் பலவற்றையுங் கொடுக்கும், எ-து.

அவை புறப்பகைத் துணியாய் சின்றே அது தோன்றுமத் கோறன் முதலிய வஞ்சனை செய்தலும், அமைச்சர் முதலிய உறுப்புகளைத் தேய்த்தலும் முதலாயின.

(தெ - ப - ளா.)—உறல்முறையான் - (புறத்தில்) உறவு முறைத் தன்மையோடு கூடிய, உட்பகை - உட்பகையானது, தோன்றின் - (அரசனுக்கு) உண்டாயின், (அது) இறல் முறையான் - இறத்தன்முறையையோடுகூடிய, ஏதம்பலவும் - குற்றம் பலவற்றையும், தரும் - (அவனுக்கு) கொடுக்கும்.

885. If there appears internal hatred in a (king's) family, it will lead to many a fatal crime.

கு. ஒன்றுமை யொன்றியார் கட்படி னெஞ்சுநான்றும் பொன்றுமை யொன்ற வரிது.

(பரி - ளா.) எ-து,—பகைமை தனக்குள்ளாயினார் மாட்டே பிறக்குமாயின், அரசனுக்கு இறவாமை கூடுதல் எஞ்சுநான்று மரிது, எ-று.

பொருள் படை முதலிய உறுப்புகளாற் பெரியனுய காலத்து மென்பார், எஞ்சுநான்று மென்றார். இவை நான்கு பர்ட்டானும் அதனால் நனக்கு வருக்கிங்கு கூறப்பட்டது.

(தெ - ப - ளா.)—ஒன்றுமை - பகைமை, ஒன்றியார்கள் - (தனக்கு) உள்ளாயினரிடத்து, படின் - உண்டாகு மாயின், பொன்றுமை - இறவாமை, ஒன்றல் - (அரசனுக்கு) கூடுதல், எஞ்சுநான்றும் - எங்காஞம், அரிது - அரிது.

886. If hatred arises among (one's) own people, it will be hardly possible (for one) to escape death.

எ. செப்பின் புணர்ச்சிபோற் கூடினுங் கூடாதே யுட்பகை யுற்ற குடி.

(பரி-ளா.) எ-து,—செப்பினது புணர்ச்சிபோலப் புறத்து வேற்றுமை தெரியாமற் கூடினாயினும், உட்பகை உண்டாய குடியிலுள்ளார் அகத்துத் தம்முட் கூடார், எ-று.

செப்பினது புணர்ச்சி - செப்பு மூடியோடு புணர்ச்சத் புணர்ச்சி. உட்பகையான் மனம் வேறுபட்டமையிற் புறப்பகை பெற்றுமி வீற்றுவீற்றாலும் தாம். குடிகூடா தென்பதைன் நாடு வந்த தென்பதுபோலக் கொள்க. உட்பகைதானுற்றகுடியோடு கூடாதென்றும் உட்பகையுண்டாயகுடி அப்பகையோடு கூடாதென்றும் உரைப்பாருமளர்.

(தெ-ப-ளா.)—செப்பின் - செப்பினது, புணர்ச்சி போல்- (மூடிகளின்) சேர்க்கைபோல, கூடினும் - (புறத்தே வேற்றுமை தெரியாமற்) கூடினாயினும், உட்பகை - உட்பகையானது,

உற்ற - உண்டாகிய, குடி - குடியிலுள்ளார், கூடாதே - (அகத் தே தம்முள்) கூடார்.

887. Never indeed will a family subject to internal hatred unite (really) though it may present an apparent union like that of a casket and its lid.

அ. அரம்பொருத பொன்போலத் தேயு முரம்பொரு  
துட்பகை யுற்ற குடி.

(பரி-ஈ.) எ-து,-முன் வளர்ந்து வந்த தாயினும் உட்பகையுண்டாயகுடி  
அரத்தாற் பொரப்பட்ட இரும்புபோல அதனும்பொரப்பட்டு வலிதேயும், எ-று.

பொருதென்னாஞ் செய்ப்பாட்டுவினையெச்சம் தேயுமென்னும் வினைகொ  
ண்டது. அஃது, உரத்தின் கெழிலாயினுங் குடிமே ஹெற்றுதலின், வினைமுதல்  
வினையாயிற்று. காரியங்க் செய்வதுபோன்று பொருந்தி மெல்லமெல்லப் பிரி  
வித்தலான், வலி தேய்க்குவிட மென்பதாம். இவை யிரண்டுபாட்டானும் அவன்  
குடிக்கு வருங் தீங்கு கூறப்பட்டது.

(தெ - ப - ஈ.)—(முன்வளர்ந்து வந்ததாயினும்) உட்பகை  
உற்ற குடி - உட்பகையுள்ள குடியானது, அரம் பொருத-அரத்  
தினாலே தேய்க்கப்பட்ட, பொன் போல - இரும்புபோல, பொ  
ருது - (அதனாலே) தேய்க்கப்பட்டு, உரம் - வளிமை, தேயும் -  
குறையும்.

888. A family subject to internal hatred will wear out and lose its strength like iron that has been filed away.

க. எட்பக வன்ன சிறுமைத்தே யாயினு  
முட்பகை யுள்ளதாங் கேடு.

(ப-ஈ.) எ-து,-அரசனது உட்பகை அவன் பெருமையை நோக்க என்  
வின்பிளவை யொத்த சிறுமையுடைத்தே யாயினும் பெருமையெல்லாம் அழிய  
வருங்கேடு அதனக்கத் தாம், எ-று.

எத்துணையும் பெரிதாயகேடு தனக் கெல்லைவருங்குணையும் எத்துணையுஞ்  
சிறிதாய உட்பகையுள்ளே யடங்கியிருந்து வந்தால் வெளிப்பட்டுநிற்கு மென்  
பதாம். இதனால் அது சிறிதென்று இகழப்படா தென்பது கூறப்பட்டது.

(தெ - ப - ஈ.)—உட்பகை - (அரசனது) உட்பகை, (அவ  
ன்பெருமையைநோக்க) எள் பகவு அன்ன - எள்ளின் பிளவை  
யொத்த, சிறுமைத்தே ஆயினும் - சிறுமையுடையதேயாயினும்,  
கேடு - (அப்பெருமையெல்லாம் அழியவரும்) கேடு, உள்ளது  
ஆம் - (அதன்) அகத்ததாம்.

889. Although internal hatred be as small as the fragment of the sesamum (seed), still does destruction dwell in it.

க. உடம்பா டிலாதவர் வாழ்க்கை குடங்கருட்  
பாம்போ டுடனுறைங் தற்று.

(பரி-ஈ.) எ-து,-மனப்பொருத்த மில்லாதாபோடுகூட ஒருவன் காமும் வாழ்க்கை ஒரு குடிலுள்ளே பாம்போடுகூட உறைந்தாற் போலும், எ-று.

குடங்கமென்னும் வடசொல் திரிந்து நின்றது. இடங்கிறுமையானும் பயிற்சியானும் பாம்பாற் கோட்படல் ஒருதலையாம்; ஆகவே, அவ்வுவமையால் அவனுயிர்க்கு இறுதி வருதல் ஒருதலையென்பது பெற்றும். இதனாற் கண்ணேடாதவரைக் கடிகவென்பது கூறப்பட்டது.

(தெ - ப - ஈ.)—உடம்பாடு இலாதவர் - மனப்பொருத்த மில்லாதவரோடு, வாழ்க்கை - (ஒருவன்) கூடிவாழும் வாழ்வு, குடங்கருள் - ஒரு குடிசையினுள்ளே, பாம்போடு-பாம்புடனே, உடன் உறைந்தற்று - கூடிவாழுந்தாற் போலும்.

890. Living with those who do not agree (with one) is like dwelling with a cobra (in the same) hut.

### கூ-ம். அதி. பெரியாகாப்பிழையாமை.

அஃதாவது பெரியராயினா அவமதித்து ஒழுகாமை. இரட்டுறமொழித் தென்பதனாற் பெரியாளன்பது ஆற்றலாற் பெரியராய வேந்தர்மேலும் தவத்தாற் பெரியராய முனிவர்மேலும் நின்றது. மேற்சொல்லாது எஞ்சிசின்றதாகவின், இது வெகுவியான் வருவனவற்ற திறுதிக்கண் வைக்கப்பட்டது.

க. ஆற்றுவா ராற்ற விகழாமை போற்றுவார்  
போற்றலு ளெல்லாங் தலை.

(பரி-ஈ.) எ-து,—எடுத்துக்கொண்டன யாவும் முடிக்க வல்லாருடைய ஆற்றல்களை அவமதியாமை, தங்கட் மங்குவராமற் காப்பார் செப்யுங் காவல்களெல்லாவற்றினும் மிக்கது, எ-று.

ஆற்றலென்பது பெருமை, அறிவு, முயற்சியென்னும் மூன்றன்மேலும் நிற்றலிற் சாதியொருமை. இகழ்ந்தவழிக் கணை வல்லாளன்பது தோன்ற ஆற்றுவாளன்றும், அரண், படை, பொருள், நட்பு முதலிய பிற காவல்கள் அவரான முழுமாகவின் அவ்விகழாமையைத் தலையாய காவலென்றுங் கூறினார். பொதுவகையால் அவ் விருதிறத்தாகாயும் பிழையாமையது சிறப்பு இதனாற் கூறப்பட்டது.

(தெ - ப - ஈ.)—ஆற்றுவார் - (எடுத்துக்கொள்ளப்பட்ட வை யாவும் முடிக்க) வல்லாருடைய, ஆற்றல் - வல்லமைகளை, இகழாமை - அவமதியாமை, போற்றுவார் - (தம்மிடத்துத் தீங்குவாராமல்) காப்பவருடைய, போற்றலுள் ளெல்லாம் - காவல்களுக்குளெல்லாம், தலை - மிக்கது.

891. Not to disregard the power of those who can carry out (their wishes) is more important than all the watchfulness of those who guard (themselves against evil).

உ. பெரியாகாப் பேண தொழுகிற் பெரியாராற்  
பேரா இடும்பை தரும்.

(பரி-ஞா.) எ-து,—ஆற்றல்களாற் பெரியாயினா வேந்தர் நன்கு மதியாது அவமதித்து ஒருக்குவராயின், அவ்வொழுக்கம் அப்பெரியரால் அவர் க்கு எஞ்சூன்றும் நீங்காத துன்பங்களைக் கொடுக்கும், எ-று.

அத்துன்பங்களாவன இருமையினும் இடையிருது வரும் மூவகைத் துன் பங்களூ மாம். அவை யெல்லாங் தாமே செய்துகொள்கின்றன கான்பது தோன்ற, ஒழுக்கத்தை வினாமுதலாக்கியும் பெரியாக் கருவியாக்கியுங் கூறினார். பொதுவகையால் அவரைப் பிழைத்தற்குற்றம் இதனாற் கூறப்பட்டது. இனிச் சிறப்புவகையாற் கூறுப.

(தெ-ப-ஞா.)—(வேந்தர்) பெரியாகா - (வலிமைகளாலே) பெரியாயினா, பேணுது - நன்குமதியாமல் (அவமதித்து), ஒழுகின் - நடப்பாராயின், (அங்நடக்கையானது), பெரியாரால்-அப்பெரியரால், பேரா இடும்பை - (எங்கானும்) நீங்காத துன் பங்களை, தரும் - (அவருக்கு) கொடுக்கும்.

892. To behave without respect for the great (rulers) will make them do (us) irremediable evils.

ஈ. கெடல்வேண்டிற் கேளாது செய்க வடல்வேண்டி  
ஏற்று பவர்க் ணிமுக்கு.

(பரி-ஞா.) எ-து,—வேற்றுவேந்தாக் கோறல்வேண்டியவழி அதனை அப்பொழுதே செய்யவல்ல வேந்தர்மாட்டுப் பிழையினை, தான் கெடுதல்வேண்டினாலையின், ஒருவன் நீதிநூலைக் கடந்து செய்க, எ-று.

அப்பெரியாகாக “காலனுங் காலம் பார்க்கும் பாராது—வேவி னடுதானை விழுமியோர் தொலைய—வேண்டிடத் தடேம் வெல்போர் வேந்தர்” என்றார் பிறரும். நீதிநூல் செயலாகாதென்று கூறவின், கேளாதன்று.

(தெ-ப-ஞா.)—அடல் வேண்டின் - (வேற்று வேந்தா) கொல்லுதல் வேண்டியவிடத்து, ஆற்றுபவர்கள் - (அதனை அப்பொழுதே) செய்யவல்ல வேந்தரிடத்து, இழுக்கு - பிழையை, கெடல் வேண்டின் - (தான்) கெடுதல் வேண்டினாலையின், கேளாது - (நீதிநூலே சொல்லப்பட்டதை) கேளாமல், செய்க - (ஒருவன்) செய்யக்கடவன்.

893. If a person desires ruin, let him not listen to the righteous dictates of law, but commit crimes against those who are able to slay (other sovereigns).

ஈ. கூற்றத்தைக் கையால் விளித்தற்று லாற்றுவார்க் காற்றுதா ரின்ன செயல்.

(பி - ளா.) எ-து,—மூவகையாற்றலு முடையார்க்கு அவையில்லாதார் தாம் முந்பட்டு இன்னூதவற்றைச் செய்தல் தானேயும் வரத்பாலனை கூற்று வளை அதற்கு முன்னே கைகாட்டி அழைத்தா லொக்கும், எ-று.

கையால் விளித்தல் இகழ்ச்சிக் குறிப்பிற்று. தாமேயும் உயிர்முதலிய கோடற்குரியானா அதற்குமுன்னே விளங்கு தம்மேல் வருவத்துக்கொள்வார் இறப்பின து உண்மையும் அண்மையுங் கூறியவாறு. இவையிரண்டு பாட்டா னும் வேந்தனைப் பிழைத்தவின் குற்றங் கூறப்பட்டது.

(தெ-ப-ளா.)—ஆற்றுவார்க்கு - (மூவகை)யாற்றலுமுடைய வர்க்கு, ஆற்றுதார் - அவ்வாற்றவில்லாதவர், இன்னு - இன்னூத வைகளை, செயல் - (முந்பட்டு) செய்தல், கூற்றத்தை - (தா னேயும் வருங் தன்மையனுகிய) யமனை, கையால் - (அதற்குமுன் னே) கைகாட்டி, விளித்தற்று - அழைத்தாலொக்கும்.

894. The weak doing evil to the strong is like beckoning Yama to come (and destroy them).

து. யாண்டுசென் நியாண்டு முளராகார் வெந்துப்பின் வேந்து செறப்பட்டவர்.

(பி-ளா.) எ-து,—பகைவர்க்கு வெய்தாய வலியினையுடைய வேந்தனஞ் செறப்பட்ட அரசர் அவனைத் தப்பி எங்கேபோ யுளராவர்; ஓரிடத்தும் உளராகார், எ-று.

இடைவங்த சொற்கள் அவாய்விலையான் வந்தன. வெந்துப்பின் வேந்தாகலால் தங்கிலும் விட்டுப்போயவர்க்கு இடங்கொடுப்பாரில்லை, உளராயின் இவர் இனி யாகாளான்பது நோக்கி அவனேனுடைய நட்புக்கோடந்பொருட்டும் தா மே வந்தெய்திய அவருடைமையை வொலுதற்பொருட்டுங் கொல்வர், அன் தெனின் உடனேயியிவான்பன நோக்கி, யாண்டுசென்நியாண்டு முளராகா ரான்றூர். இதனால் அக்குற்றமுடையார் அருமையுடைய அரண் சேர்க்கும் உய்யாளான்பது கூறப்பட்டது.

(தெ-ப-ளா.)—வெம் துப்பின் - வெவ்விதாகிய வலிமையை யுடைய, வேந்து - வேந்தனஞ், செறப்பட்டவர் - கோயிக்கப்பட்ட அரசர், யாண்டுசென்று - (அவனைத்தப்பி) எங்கேபோய், (உளராவார்,) யாண்டும் - எவ்விடத்தும், உளர் ஆகார் - பிழைத்திரார்.

895. Those who have incurred the wrath of a cruel and mighty potentate will not prosper wherever they may go.

து. எரியாற் சுடப்படினு முய்வண்டா முய்யார் பெரியார்ப் பிழைத்தொழுகு வார்.

(பி-ளா.) எ-து,—காட்டிடைச் சென்றுகொருவன் ஆண்டைத் தீயாற் சுடப்பட்டானுயினும் ஒருவாற்றுன் உயிருப்தல் கூடும்; தவத்தாற் பெரியா ளப்பிழைத்து ஒழுகுவார் எவ்வாற்றுனும் உயிருய்யார், எ-று.

தி முன் உடம்பினைக் கதுவி அதுவழியாக உயிர்மேற் சேறவின் இடையே உய்வுங் கூடும், அருந்தவர்வெகுளி அன்னதன்றித் தானிற்பது கணமாய் அத ந்துள்ளே யாவர்க்கும் காத்த லிதாகவின், அது கூடாதாகலான் அதற்கேது வாய் பிழை செய்யற்க வென்பதாம்.

(தெ-ப-ா.)—(காட்டிடைச்செண்ணுள்ளுவன்) எரியால்-  
(அவ்விடத்து) தீயால், சுடப்படினும் - சுடப்பட்டாலும், உய்  
வு - (ஒருவழியால்) உயிர்பிழைத்தல், உண்டாம் - கூடும்; பெரியார் - (தவத்தால்) பெரியார்க்கு, பிழைத்து ஒழுகுவார் - பிழை  
செய்து நடப்பவர், உய்யார் - (எவ்வழியாலும்) உயிர்பிழையார்.

896. Though burnt by a fire (from a forest), one may perhaps live; (but) never will he live who has shown disrespect to the great (devotees).

எ. வகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளு மென்னாங்  
தகைமாண்ட தக்கார் செறின்.

(பரி - ஈ.) எ-து,—சாப வருள்கட் கேதுவாய பெருமை மாட்சிமைப்  
பட்ட அருந்தவர் அரசனை வெகுள்வராயின் உறுப்புமுகுபெற்ற அவனரசாட்சியும் ஈட்டிவைத்த பெரும்பொருளும் என்பட்டுவிடும், எ-து.

உறுப்பு அமைச்சு, ஈடு, அரண், படை யெனவிவை. செறினென்பது  
அவர் செறுமை தோன்ற நின்றது. இவ்வெங்கத்தான் முன் வருவனவற்றிற்  
கும் இஃபெதாக்கும். அரசர் தஞ்செல்வக்களிப்பான் அருந்தவர்மாட்டுப் பிழை  
செய்வராயின், அச்செல்வம் அவர் வெகுளித்தீயான் ஒருகணத்துள்ளே வெங்  
துவிடுமென்பதாம்.

(தெ - ப - ஈ)—தகை - (சாபானுக்கிரகங்களுக்கு ஏதுவா  
கிய) பெருமையால், மாண்ட - மாட்சிமைப்பட்ட, தக்கார்-அ  
ருந்தவர், செறின் - (அரசனை) கோபிப்பாராயின், வகை - அங்  
கங்களால், மாண்ட-அழுகுபெற்ற, வாழ்க்கையும் - (அவன்) அர  
சாட்சியும், வான் பொருளும் - (சம்பாதித்து வைத்த) பெரும்  
பொருளும், என்னும் - எப்படியாய்விடும்.

897. If a king incurs the wrath of the righteous great, what will  
become of his government with its splendid auxiliaries and (all) its un-  
told wealth?

ஆ. குன்றன்னர் குன்ற மதிப்பிற் குடியொடு  
நின்றன்னர் மாய்வர் நிலத்து.

(பரி-ஈ.) எ-து,—குன்றத்தெயொக்கும் அருந்தவர் கெட நினப்பாரா  
யின், அப்பொழுதே இங்கிலத்து நிலைபெற்றிற்போலுஞ் செல்வர் தங்குடியொ  
டும் மாய்வர், எ-து.

. வெயில் மழை முதலிய பொறுத்தலாஞ் சலியாமையும் உள்ளிட்ட குணங்  
களுடைமையின், குன்றன்ன கொள்ளுர்: “மல்லன் மலையைய மாதவர்” என்

ஞர் பிறரும். நிலைபெற்றுற் போறலாவது இறப்பப் பெரியாகவின் இவர்க்கு எஞ்சூன்றும் அழிவில்லையென்று கண்டாராற் கருதப்படுதல்.

(தெ - ப - கா.)—குன்று அன்னூர் - மலையையொக்கும் அருங்தவர், குன்ற - கெட, மதிப்பின் - நினைப்பாராயின், நிலத்து - இங்நிலத்து, நின்று அன்னூர் - நிலைபெற்றுற்போலுள்ள செல்வர், குடியோடு - (தங்) குடியோடு, மாய்வர் - (அப்பொழுதே) கெடுவர்.

898. If (the) hill-like (devotees) resolve on destruction, those who seemed to be everlasting will be destroyed root and branch from the earth.

கூ. ஏந்திய கொள்கையார் சிறி னிடைமுரிந்து வேந்தனும் வேந்து கெடும்.

(பரி - கா.) எ-து,—காத்தற் கருமையான் உயர்ந்த விரதங்களை உடையார் வெகுள்வராயின், அவராற்றலான் இந்திரனும் இடையே தன்பதம் இழந்து கெடும், எ-று.

“வேந்தன் மேய தீம்புன ஹலகமும்” என்னும் பிறரும். நகுடனென்பான் இந்திரன் பதம்பெற்றுச் செல்கின்ற காலத்துப் பெற்ற களிப்பு மிகுதியான் அகத்தியன் வெகுள்வ தோர் பிழைசெய அதனாற் சாபமெய்தி அப்பதம் இடையே இழுந்தா னென்பதனை யுட்கொண்டு, இவ்வாறு கூதினார். இவை நான்கு பாட்டானும் முனிவராப் பிழைத்தவின் குற்றங் கூறப்பட்டது.

(தெ - ப - கா.)—ஏந்தியகொள்கையார் - (காத்தற்கருமையால்) உயர்ந்த விரதங்களை யுடையார், சிறின் - (அவர்வலிமையால்) கோபித்தால், வேந்தனும் - இந்திரனும், இடைவேந்து முரிந்து - நடுவே தன்பதம் இழந்து, கெடும் - கெடுவான்.

899. If those of exalted vows burst in a rage, even (Indra) the King will suffer a sudden loss and be entirely ruined.

கா. இறந்தமைந்த சார்புடையா ராயினு முய்யார் சிறந்தமைந்த சீரார் செறின்.

(பரி - கா.) எ-து,—கழியமிக்க தவத்தினையுடையார் வெகுள்வராயின், அவரான் வெகுளப்பட்டார் கழியப் பெரியசார்பு உடையராயினும், அதுபற்றி உய்யமாட்டார், எ-று.


சார்பு - அரண், படை, பொருள், நட்பெனவிலை. அவையெல்லாம் வெகுண்டவரது ஆற்றலாற் றிரிபுரம்போல அழிந்துவிடி மாகவின், உய்யாளான்றூர். சீருடையது சீரோனப்பட்டது. இதனால் அக்குற்றமுடையார் சார்புபற்றியும் உய்யாளான்பது கூறப்பட்டது.

(தெ - ப - கா.)—சிறந்து அமைந்த - மிகவும் அதிகமான, சீரார் - தவத்தையுடையவர், செறின் - கோபிப்பாராயின், (அக்

கோபிக்கப்பட்டவர்), இறந்து அமைந்த - மிகவும் பெரிய, சார்பு உடையாராயினும் - துணையாய அங்கங்களை யுடைவராயினும், உய்யார் - (அதுபற்றி) உய்யமாட்டார்.

900. Though in possession of numerous auxiliaries, they will perish who are exposed to the wrath of the noble whose penance is boundless.

### கூகு-ம். அதி. பெண்வழிச்சேறல்.



இனிக் காமத்தான் வருவன நேரோ பகையல்ல வாயினும் ஆக்கஞ்சிதைத் தல் அழிவு தலைத்தருத லென்னுங் தொழில்களாற் பகையோடொத்தலீற் பகைப் பாற் படுவனவாம்; ஆக்கான் அவற்றைப் பகைப் பகுதிய திறுதிக்கட் கூறுவான் ரூடங்கி, முதற்கட் பெண்வழிச்சேறல் கூறுகின்றார். அஃதாவது தன்வழி யொழுகற் பாலாய இல்லாள்வழியே தான் ஒழுகுதல்.

க. மனைவிமூர்தி மாண்பய ணெய்தார் வினைவிமூர்தி வேண்டாப் பொருளு மது.

(பரி-ஈ.) எ-து,-இன்பங் காரணமாகத் தம் மனையாளை விழைந்து அவடன்மையராய் ஒழுகுவார் தமக்கு இன்றுணையாய அறத்தினை யெய்தார்; இனிப் பொருள் செய்தலை முயல்வார் அதற் கிடையிடென்று இகழும் பொருளும் அவ்விண்பம், எ-து.

மனையும் விழைதலும் பயனும் ஆகுபெயர். அவ்விண்பம் - அவடன்மையராதற்கு ஏதுவாய விள்பம். அஃது அவளாற் பயனாய வறத்தினும் அவ்வறத்திற்குஞ் தனக்கும் ஏதுவாய பொருளினுஞ் செல்லவிடாமையின், விடற்பாற் றென்பதாம்.

(தெ-ப-ஈ.)—மனை விழைவார் - (இன்பங் காரணமாக) தம்மனையாளை விரும்பி (அவள்வழி) நடப்பவர், மாண் பயன் - (தமக்கு) இனியதுணையாகிய (அறத்தை), எய்தார் - அடையார்; வினை விழைவார் - பொருள் சம்பாதித்தலிலே முயல்பவர், வேண்டாப் பொருளும் - (அதற்கு விரோதமென்று)இகழும் பொருளும், அது - அவ்விண்பம்.

901. Those who lust after their wives will not attain the excellence of virtue; and it is just this that is not desired by those who are bent on acquiring wealth.

உ. பேனைது பெண்விழைவா ஞக்கம் பெரியதோர் நானுக நானுத் தரும்.

(பரி-ஈ.) எ-து,-தன் ஆண்மையை விட்டு மனையாளது பெண்மையை விழைவான் எய்தினின்ற செல்வம் இவ்வுலகத்து ஆண்பாலார்க் கெல்லாம் பெரியதோர் நானுண்டாகத் தனக்கும் நானுதலைக் கொடுக்கும், எ-று.

எய்தினின்றதாயிற்று, படைக்கும் ஆற்ற விலனுகவின். அச்செல்வத்தால் ஈதலுங் துய்த்தலும் முதலிய பயன்கொள்வாள் அவளாகவின், அவ்வாண்

கைச்செய்கை அவள்கள்ள தாயிற்றென்று ஆண்பாலார் யாவரும் நான் அதற்கு ரன் ஆண்மையின்மை அறிந்து பின் தானும் நானுமென்பது நோக்கிப் பெரியதோர்ஸானாக நானுத்தரு மென்றார். இவை யிரண்டுபாட்டானும் மனை விழைதற் குற்றங் கூறப்பட்டது.

(தெ - ப - கா.)—பேணுது - (தன்னாண்மையை) விரும்பா மஸ், பெண்விழைவான் - (மனையவளது) பெண்மையை விரும்பு வேண்டு, ஆக்கம் - செல்வம், (இவ்வுலகத்து ஆண்பாலார்க் கெல்லாம்), பெரியது ஓர் நாண் - மிக்கதொரு வெட்கம், ஆக - உண்டாக, நானு - நானுதலை, தரும் - (தனக்கும்) கொடுக்கும்.

902. The wealth of him who, regardless (of his manliness), devotes himself to his wife's feminine nature will cause a great shame (to all men) and to himself.

ஈ. இல்லாள்கட்டாழ்ந்த வியல்பின்மை யெஞ்ஞான்று நல்லாரு ணனுத் தரும்.

(பரி-கா.) எ-து,-ஒருவன் இல்லாண்மாட்டுத் தாழ்தற்கு ஏதுவாய அச்சம் அஃதிலராய நல்லாரிடைச் செல்லுங்கால் நானுதலை அவனுக்கு எக்காலத்துங் கொடுக்கும், எ-து.

அவடான் அஞ்சி ஒழுகுதல் இயல்பாகவின், அவளை யஞ்சுதல் இயல்பின் மையாயிற்று. அங்னன மஞ்சி யொழுகுதலின், அவளை சியமிப்பா ரில்லையாம்; ஆகவே, எல்லாக்குறிறமும் விளையுமென்பது நோக்கி, எஞ்ஞான்றும் நானுத் தருமென்றார்.

(தெ - ப - கா.)—(ஒருவன்) இல்லாள் கண் - இல்லாளி டத்து, தாழ்ந்த இயல்பு இன்மை - தாழ்தற்கு ஏதுவாகிய அச்சம், நல்லாருள் - (அவ்வச்சமில்லாத) நல்லாரிடத்து, (செல்லுங்கால்) நானு - நானுதலை, எஞ்ஞான்றும் - எங்நாஞும், தரும் - (அவனுக்கு) கொடுக்கும்.

903. The frailty that stoops to a wife will always make (her husband) feel ashamed among the good.

ச. மனையாளை யஞ்சு மறுமையி லாளன் விளையான்மை வீறைய்த வின்று.

(பரி-கா.) எ-து,-தன் மனையாளை யஞ்சி ஒழுகுகின்ற மறுமைப்பய னில் லாதானுக்கு விளையை ஆளுங்தன்மை உண்டாயவழியும் நல்லோராற் கொண்டாடப்படாது, எ-து.

உண்டாயவழியுமென்பது அவாய்சிலையான் வந்தது. இல்லறஞ் செய்தற் குரிய என்மை யின்மையின் மறுமையிலாள னென்றும், விளையை யாளுங்தன்மை தன்றன்மை யில்லாத அவனுள் முடிவுபோகாமையின் வீறைய்த வின்றென்றுங் கூறினார்.

(தெ - ப - கா.)—மனையாளை - (தன்) மனையாளை, அஞ்சம்-அஞ்சி நடக்கின்ற, மறுமை இலாளன் - மறுமைப்பய னில்லாத

வனுக்ரு, வினை ஆண்மை - தொழிலை யானுந்தன்மை, (உண்டாகியவழியும்) வீறு எய்தல் இன்று - (ஙல்லோராலே) கொண்டாடப்படாது.

**904.** The undertaking of one, who fears his wife and is therefore destitute of (bliss), will never be applauded.

இ. இல்லாளை யஞ்சவா னஞ்சமற் றெஞ்ஞான்று  
நல்லார்க்கு நல்ல செயல்.

(பரி-ஈ.) எ-து,—தன் மனையாளை யஞ்சவான் தான் தேடிய பொருளே யாயினும் அதனால் நல்லார்க்கு நல்லன செய்தலே எஞ்ஞான்றும் அஞ்சாநிற்கும், எ-று.

நல்லார் - தேவர், அருந்தவர், சான்றேர், இரு முதுகுரவர் முதலாயின ரும் நல்விருந்தினரும். நல்லன செய்தல் - அவர்விரும்புவன கொடுத்தல். அது செய்யவேண்டும் நாள்களினும் மென்பார் எஞ்ஞான்று மென்றூர். “இல்லாளை யஞ்சி விருந்தின்முகங் கொன்ற நெஞ்சிற், புல்லாளனுக்” என்றுர் பிறரும்.

(தெ-ப-ஈ.)—இல்லாளை அஞ்சவான் - (தன்) மனையாளை அஞ்சவோன், (தான் தேடியபொருளே யாயினும்), நல்லார்க்கு-நல்லவர்க்கு, நல்ல செயல் - (அப்பொருளாலே) நல்லவைவகள் செய்தற்கு, எஞ்ஞான்றும்-எந்நானும், அஞ்சம்-அஞ்சாநிற்பன்.

**905.** He that fears his wife will always be afraid of doing good deeds (even) to the good.

க. இமையாரின் வாழினும் பாடி.லாரோ யில்லா  
ஓமையார்தோ னஞ்ச பவர்.

(பரி-ஈ.) எ-து,—தம் மில்லானுடைய வேய்போலுங் தோளினை அஞ்சவர் வீரத்தாற் றுறக்கமெய்திய அமரர்போல இவ்வுலகத்து வாழ்ந்தாராயினும், ஆண்மை யிலர், எ-று.

அமரர்போல வாழ்தலாவது பகைத்த வீரர் தோள்களையெல்லாம் வேறலான் நன்குமதிக்கப்பட்டு வாழ்தல். அது கூடாமையின், வாழினுமென்றூர். அமையார்தோ ளெனவே, அஞ்சதற் காரணத்து எண்மை கூறியவாறு. வீரர் தோள்களை வென்றூராயினும் இல்லாடோள்களை அஞ்சவார் ஆண்மையில் ளென்பதாம். இவை நான்கு பாட்டானும் அவளை யஞ்சதற் குற்றங் கூறப்பட்டது.

(தெ-ப-ஈ.)—இல்லாள் - (தம்) மில்லானுடைய, அமை ஆர் தோள் - வேய்போலுங் தோனுக்கு, அஞ்சபவர் - அஞ்சி நடப்பவர், இமையாரின் - (வீரத்தாலே சவர்க்கமடைந்த) தேவர்போல, வாழினும் - (இவ்வுலகத்து) வாழ்ந்தாராயினும், பாடி இலர் - ஆண்மை யிலர்.

**906.** They that fear the bamboo-like shoulders of their wives will be destitute of manliness though they may flourish like the gods.

எ. பெண்ணேவல் செய்தொழுகு மாண்மையின் நனுடைப் பெண்ணே பெருமை யுடைத்து.

(பரி-ா.) எ-து,—நாணின்றித் தன் வில்லாளது ஏவற்றெழுழிலைச் செய்து திரிகின்றவனது ஆண்டன்மையின் நாணினையுடைய அவள் பெண்டன்மையே மேம்பாடுடைத்து, எ-று.

நானுடைப் பெண்ணேன வேண்டாது கூறியது அவளேவல் செய்வானது நாணின்மை முடித்தற் காதலின், அம்மறுதலைத்தொழில் வருவிக்கப்பட்டது. ஏவல்—ஆகுபெயர், இறுதிக்கட்ட பெண்ணென்பதாலும் அது. ஏவல் செய்வித்துக் கோடற்சிறப்புக் தோன்றப் பெண்ணே யெனப் பிரித்தார்.

(தெ-ப-ா.)—பெண் - இல்லாளது, ஏவல் - ஏவற்றெழுழிலை, செய்து ஒழுகும் - (நாணமில்லாமல்) செய்து திரிகின்றவனது, ஆண்மையின்-ஆண்டன்மையைக்காட்டிலும், நாண் உடை-நாணத்தையுடைய, பெண்ணே - (அவள்) பெண்தன்மையே, பெருமை - மேம்பாட்டை, உடைத்து - உடையது.

907. Even shame-faced womanhood is more to be esteemed than the shameless manhood that performs the behests of a wife.

அ. நட்டார் குறைமுடியார் நன்றாற்றார் நன்னுதலாட் பெட்டாங் கொழுகு பவர்.

(பரி-ா.) எ-து,—தாம் வேண்டியவாறன்றித் தம்மனையாள் வேண்டியவாறு ஒழுகுவார் தம்மொடு நட்புச்செய்தார் உற்ற குறை முடிக்கமாட்டார்; அதுவேயன்றி மறுமைக்குத் துணையாய அறஞ் செய்யவுமாட்டார், எ-று.

நன்னுதலா ளென்பதைனே “அமையார்தோள்” என்புழிப்போலக் கொள்க. அவடானே அறிந்து ஏவலும் பொருள் கொடுத்தலுங் கூடாமையின், இருமைக்கும் வேண்டுவன செய்யமாட்டா ளென்பதாம்.

(தெ-ப-ா.)—(தாம் வேண்டியபடியன்றி) நல் நுதலாள் - (தம்) மனையாள், பெட்டு ஆங்கு - வேண்டியபடி, ஒழுகுபவர் - நடப்பவர், நட்டார் - (தம்மொடு) நட்புச்செய்தவரது, குறை - குறையை, முடியார் - முடிக்கமாட்டார்; (அதுவல்லாமலும்) நன்று - (மறுமைக்குத் துணையாகிய) அறத்தையும், ஆற்றார் - செய்யமாட்டார்.

908. Those who yield to the wishes of their wives will neither relieve the wants of (their) friends nor perform virtuous deeds.

க. அறவினையும் மான்ற பொருளும் பிறவினையும் பெண்ணேவல் செய்வார்க்க ணில்.

(பரி-ா.) எ-து,—அறச் செயலும் அது முடித்தற்கு ஏதுவாய பொருட் செயலும் அவ்விரண்டின் வேறைய இன்பக் செயல்களும் தம்மனையாள் ஏவல் செய்வார் மாட்டு உளவாகா, எ-று.

புலன்க லோந்தாகவின், பிறவினையெனப் பஸ்மை யாயிற்று. அவை நோக்கி அறச்செயல் பொருட்செயல்கள் முன்னே மொழிந்தார்க்குத் தலைமை அவள் கண்ணதாகவின், பின் அவைதாமும் இலவாயினவென்பது தோன்ற, அவற் றைப் பிரித்துக் கூறினார். இவை மூன்று பாட்டானும் அவளேவல் செய்தற் குற்றங் கூறப்பட்டது.

(தெ - ப - ளா.) - அறவினையும் - அறச்செயலும், ஆன்ற பொருளும் - அது முடித்தற்கு ஏதுவாகிய பொருட்செயலும், பிறவினையும் - அவ்விரண்டின் வேறுகிய இன்பச் செயல்களும், பெண் ஏவல் - (தம்) மனையாளேவலை, செய்வார்கண் - செய்ப வரிடத்து, இல் - உண்டாகா.

909. From those who obey the commands of their wives are to be expected neither deeds of virtue, nor those of wealth, nor (even) those of pleasure.

க0. எண்சேர்ந்த நெஞ்சுசத் திடனுடையார்க் கெஞ்சுான்றும் பெண்சேர்ந்தாம் பேதைமை யில்.

(பரி-ளா.) எ-து, —கருமச் சூழ்சிக்கட் சென்ற நெஞ்சுசத்தினையும் அத வினைய செல்வத்தினையும் உடையராய வேந்தர்க்கு மனையாளைச் சேர்தலான் விளையும் பேதைமை எக்காலத்தும் உண்டாகாது, எ-து.

“இடனில் பருவத்தும்” எனவும் “இடனின்றி யிரக்தோர்க்கு” எனவும் வந்தமையான், இடனென்பது அப் பொருட்டாத லறிக. இனைமைக்காலத்து மென்பார், எஞ்சுான்று மென்றார். அப் பேதைமை யாவது மேற்சொல்லிய விழைதல், அஞ்சல், ஏவல் செய்த வென்னும் மூன்றற்குங் காரணமாயது. எதிர் மறை முகத்தான் அம் மூன்றும் இதனாற் ரெகுத்துக் கூறப்பட்டன.

(தெ - ப - ளா.)—எண்சேர்ந்த - (கரும) ஆலோசனையிலே சென்ற, நெஞ்சுசத்து - மனத்தையும், இடன் - (அதனாலாகிய) செல்வத்தையும், உடையார்க்கு - உடையவர்களுக்கு, பெண் சேர்ந்து ஆம் - மனையாளைச் சேர்தலால் விளையும், பேதைமை - அறிவின்மை, எஞ்சுான்றும் - எக்காலத்தும், இல் - உண்டா காது.

910. The foolishness that results from devotion to a wife will never be found in those who possess a reflecting mind and a prosperity (flowing) therefrom.

கூட-ம். அதி. வராவின் மகளிர்.

அஃதாவது தங்கலம் விலை கொடுப்பார் யாவர்க்கும் விற்ப தல்லது அதற்கு ஆவார் ஆகாதார் என்னும் வராவிலாத மகளிரது இயல்பு; ஆதலால் தமக்குரிய மகளிரான் வருக் குற்றத்தின்பின் வைக்கப்பட்டது.

க. அன்பின் விழையார் பொருள்விழையு மாய்தொடியா ரின்சொ விழுக்குத் தரும்.

(பரி-ஞா.) எ-து,—ஒருவனை அன்பு பற்றி விழையாது பொருள் பற்றி விழையும் மகளிர் அது கையுறுங் துணையும் தாம் அன்பு பற்றி விழைந்தாராகச் சொல்லும் இனிய சொல் அவனுக்குப் பின் இன்னுமையைப் பயக்கும், எ-து.

பொரு ஸென்புழி இன் விகாரத்தாற் ரூக்கது. ஆய்ந்த தொடியினையுடையா வொன்றதனாலும், இனிய சொல் வென்றத னாலும், அவர் கருவி கூறப்பட்டது. அச்சொல் அப்பொழுதைக்கு இனிதுபோன்ற பின் வறுமை பயத்தவின், அது கொள்ளற்க வென்பதாம்.

(தெ-ப-ஞா.)—அன்பின் விழையார்-(ஒருவனை) அன்புபற்றி விரும்பாராகி, பொருள் விழையும் - பொருள்பற்றி விரும்பும், ஆய் தொடியார் - ஆய்ந்தணிந்த வளையையுடைய மகளிர், இன் சொல் - (அது கைவருமளவும் அன்புபற்றி விரும்பினராகச் சொல்லும்) இனியசொல், இழுக்கு - இன்னுமையை, தரும் - (அவனுக்கு) கொடுக்கும்.

911. The sweet words of elegant braceleted (prostitutes) who desire (a man) not from affection but from avarice, will cause sorrow.

உ. பயன்றாக்கிப் பண்புரைக்கும் பண்பின் மகளிர் நயன்றாக்கி நள்ளா விடல்.

(பரி-ஞா.) எ-து,—ஒருவனுக்கு உள்ளபொருளை அளந்தமின்து அஃதெய் துந்துணையும் தம் பண்புடைமை சொல்லும் பண்பில்லாத மகளிரது ஒழுக லாற்றினை ஆராய்ந்தறிந்து அவனாப் பொருந்தாது விடுக, எ-து.

பண்பு சொல்லின்க ணல்லது தங்கட் திடவாமை தோன்றப் பண்பின் மகளிரான்றும், அவர்க்கு அது சாதித்தருமாதல் நூலானே யன்றி அவர் செயல்களும் மறிந்தென்பார் நயன்றாக்கி யென்றும், அவ்வறிவு அவனா விடுதற்கு உபாயமென்பது தோன்றப் பின் நள்ளாவிடலென்றுங் கூறினார்.

(தெ-ப-ஞா.)—பயன் தூக்கி - (ஒருவனுக்கு உள்ள) பொருளை அளந்தறிந்து, பண்பு உரைக்கும் - (அது கிடைக்குமளவும்) தமதுகுணமுடைமை சொல்லும், பண்பு இல் மகளிர் - குணமில்லாத மகளிரது, நயன் தூக்கி - நடக்கைவழியை ஆராய்ந்தறிந்து, நள்ளா - (அவனா) பொருந்தாமல், விடல் - விடக்கடவர்.

912. One must ascertain the character of the ill-natured women who after ascertaining the wealth (of a man) speak (as if they were) good natured-ones, and avoid intercourse (with them).

ஈ. பொருட்பெண்டிர் பொய்மை முயக்க மிருட்டறையி லேதில் பின்நதழீஇ யற்று.

(பரி-ஞா.) எ-து,—கொடுப்பானை விரும்பாது பொருளையே விரும்பும் பொது மகளிரது பொய்மையையுடைய முயக்கம் பினமெடுப்பார் இருட்டறைக்கண்ணே முன் னாறியாத பின்ததைத் தழுவினாற் போலும், எ-து.

பொருட்கு முயக்கும் மகளிர் கருத்துஞ் செயலும் ஆராயாது சாதியும் பருவமும் ஓவ்வாதானை முயக்குங்கால் அவர் குறிப்புக் கூவிக்குப் பின் மெடுப்

பார் காணப்படாததோ ரிடத்தின்கண் இயை பில்லாததோர் பிணத்தை எடுக்குங்கால் அவர் குறிப்போ டொக்கு மெனவே, அகத்தால் அருவராகின்றும் பொருளேங்கிப் புறத்தாற் றழுவுவர் அதனையொழிக் கொண்டதாம். இவை மூன்று பாட்டானும் அவர் சொல்லும் செயலும் பொய்யென்பது கூறப்பட்டது.

(தெ-ப-ா.)—பொருள் பெண்டிர் - (கொடுப்பாகை விரும்பாது பொருளையே விரும்பும்) பொதுமகளிரது, பொய்ம்மை - பொய்ம்மையையுடைய, முயக்கம் - தழுவுதல், (பின்மெடுப்பவர்) இருட்டு அறையில் - இருள்வீட்டில், ஏதில் பினம் - முன்னரியாதபிணத்தை, தழுஇ அற்று - தழுவினாற்போலும்.

**913.** The false embraces of wealth-loving women are like (hired men) embracing a strange corpse in a dark room.

ச. பொருட்பொருளார் புன்னலங் தோயா ராகுட்பொருளாயு மறிவி னவர்.

(பரி-ா.) எ-து,—இன்பமாகிய பொருளை இகழ்ந்து பொருளாகிய பொருளையே விரும்பும் மகளிரது புல்லிய ஈலத்தை அருளோடு கூடிய பொருளை ஆராய்ந்து செய்யும் அறிவினை யுடையார் தீண்டார், எ-து.

அறமுதலிய நான்கும் பொருளெனப்படுதலின், பொருட்பொருள் அருட்பொருளென விசேஷத்தார். புன்மை - இழந்தார்க்கே உரித்தாதல். தாம் விரும்புகின்ற அறத்திற்கு அவர் மெய்ந்தலம் மறுதலை யாகவின், தோயா கொண்பதாம்.

(தெ-ப-ா.)—பொருள் பொருளார் - (இன்பமாகிய பொருளை இகழ்ந்து) பொருளாகிய பொருளையே விரும்பு மகளிரது, புல் நலம் - புல்லிய நலத்தை, அருள் பொருள் - அருளோடுகூடியபொருளை, ஆயும் - ஆராய்ந்து சம்பாதிக்கும், அறிவினவர் - அறிவையுடையவர், தோயார் - தீண்டார்.

**914.** The wise who seek the wealth of grace will not desire the base favours of those who regard wealth (and not pleasure) as (their) riches.

நு. பொதுநலத்தார் புன்னலங் தோயார் மதிநலத்தின் மாண்ட வறிவி னவர்.

(பரி-ா.) எ-து,—இயற்கையாகிய மதிநன்மையான் மாட்சிமைப்பட்ட செயற்கை யறிவினை யுடையார் பொருள் கொடுப்பார்க் கெல்லாம் பொதுவாய ஆசையினாயுடைய மகளிரது புல்லிய நலத்தைத் தீண்டார், எ-து.

மதிநன்மை - முற்பிறப்புகளிற் செய்த நல்வினைகளான் மனங் தெளிவு டைத்தாதல். அதனு னன்றிக் கல்வி யறிவு மாட்சிமைப் படாமையின் ‘மதி நலத்தின் மாண்டவறிவினை’ கொண்றும், அவ்வறிவுடையார்க்கு அவராசையது பொய்ம்மையும் மெய்ச்சலத்தது பொதுமையும் விளங்கித் தோன்றவின் தோயா கொன்றுங் கூறினார்.

(தெ-ப-ா.)—மதி நலத்தின் - (இயற்கையாகிய) மதிநன் மையால், மாண்ட - மாட்சிமைப்பட்ட, அறிவினவர் - (செயற்கை) யறிவையுடையவர், பொது நலத்தார் - (பொருள் கொடுப்பவர்க்கெல்லாம்) பொதுவாகிய ஆசையையுடைய மகளிரது, புல் நலம் - புல்விய நலத்தை, தோயார் - தீண்டார்.

915. Those whose knowledge is made excellent by their (natural) sense will not covet the trifling delights of those whose favours are common (to all).

கூ. தங்கலம் பாரிப்பார் தோயார் தகைசெருக்கிப் .  
புன்னலம் பாரிப்பார் தோன்.

(பரி-ா.) எ-து,—ஆடல், பாடல், அழகென்பனவற்றூற் களித்துத் தம் புல்விய நலத்தை விலைகொடுப்பார் யாவர்மாட்டும் பரப்பும் மகளிர் தோளினை அறி வொழுக்கங்களா மை தம்புகழை உலகத்துப் பரப்புதற்குரிய உயர்ந் தோர் தீண்டார், எ-று.

ஆடன்முதலாகிய மூன்று முடைமை அவர்க்கு மேம்பாடாகவின் தகையென்றும், தோயின் அறிவொழுக்கங்கள் அழிய மாகவின் அவற்றூற் புகழ் பரப்புவார் தோயா கொன்றுங் கூறினார். தங்கல மென்புழி நலம் ஆகுபெயர். இவை மூன்று பாட்டானும் அவ்வா உயர்ந்தோர் தீண்டா கொன்பது கூறப் பட்டது.

(தெ-ப-ா.)—தகை - ஆடல் பாடல் அழகென்பவைகளாலே, செருக்கி - களித்து, புல் நலம் - (தம்) புல்விய நலத்தை, பாரிப்பார் - (விலை கொடுப்பவர்க்கெல்லாம்) பரப்பு மகளிரது, தோன் - தோளை, தம் நலம் - (அறிவொழுக்கங்களாலாகிய) தமது புகழை, பாரிப்பார் - (உலகத்தே பரப்புதற்குரிய) உயர்ந் தோர், தோயார் - தீண்டார்.

916. Those who would spread (the fame of) their own goodness will not desire the shoulders of those who rejoice in their accomplishments and bestow their despicable favours (on all who pay).

எ. நிறைநெஞ்ச மில்லவர் தோய்வர் பிறநெஞ்சிற்  
பேணிப் புனர்பவர் தோன்.

(பரி-ா.) எ-து,—நெஞ்சினாற் பிறவற்றை ஆசைப்பட்டு அவை காரண மாக்க கொடுப்பான மெய்யாற் புணரும் மகளிர் தோன்களை நிறையாற் நிருங் திய நெஞ்ச மில்லாதார் தோய்வர், எ-று.

பொருளும் அதனாற் படைக்கப்படுவனவும் விரும்பும் நெஞ்ச அவற்றின் மேலதாகவின், புனர்வது உடம்புமாத்திர மென்ப தறிந்து அதுவழி ஓடாது நிற்கும் நெஞ்சினை யுடையார் தோயாமையின், ஆஃதிலார் தோய்வ கொன்றார்.

(தெ-ப-ா.) நெஞ்சின் - நெஞ்சினால், பிற - வேறுபொருள்களை, பேணி - ஆசைப்பட்டு, (அவை கொடுப்பவா) புனர்பவர் - (அவைகாரணமாக மெய்யினாலே) புணரு மகளிரது,

தோள் - தோள்களை, நிறை நெஞ்சம் இல்லவர் - நிற்கச்செய்தவீ  
னாலே (திருந்திய) நெஞ்சமில்லாதவர், தோய்வர் - தீண்டவர்.

917. Those who are destitute of a perfectly (reformed) mind will covet the shoulders of those who embrace (them) while their hearts covet other things.

அ. ஆயு மறிவின ரல்லார்க் கணங்கென்ப  
மாய மகளிர் முயக்கு.

(பரி-ஞா.) எ-து,—உருவ சொற் செயல்களான் வஞ்சித்தலே வல்ல மக  
ளிரது முயக்கத்தை அவ் வஞ்சனை ஆராய்ந்தறிய மறிவுடைய ரல்லார்க்கு அனா  
ங்குதாக்கு என்று சொல்லுவர் நூலோர், எ-து.

அணங்கு - காமநெறியான் உயிர்கொள்ளும் தெய்வமகள். தாக்கு - தீண்  
டல். இவ் வருவகத்தான் அம் முயக்கம் முன் இனிது போன்று பின் உயிர்கோ  
டல் பெற்றும். இது நூலோர் துணிவென்பது தோன்ற அவர்மேல் வைத்  
துக் கூறினார். அப் பெயர் அவாய் நிலையான் வந்தது.

(தெ-ப-ஞா.)—மாய மகளிர்-(உருவ சொற் செயல்களால்)  
வஞ்சித்தல் வல்ல மகளிரது, முயக்கு - புணர்ச்சியை, ஆயும் -  
(அவ்வஞ்சனையை) ஆராய்ந்தறியும், அறிவினர் அல்லார்க்கு-அறி  
வுடையவ ரல்லாதவர்க்கு, அணங்கு - அணங்குதாக்கு, என்ப -  
என்று சொல்வர் (நூலோர்).

918. The wise say that to such as are destitute of discerning sense  
the embraces of faithless women are (as ruinous as those of) the  
celestial female.

க. வளாவிலா மாணிழழயார் மென்றேள் புளாயிலாப்  
பூரியர்க ளாழு மளாறு.

(பரி-ஞா.) எ-து,—உயர்ந்தோர் இழிந்தோ ளான்னது விலை கொடுப்பார்  
யாவலையும் முயங்கும் மகளிரது மெல்லிய தோள்கள் அக் குற்றத்தை யறியும்  
அறிவில்லாத கீழ் மக்கள் புக்கழுந்து நிரயம், எ-து.

உயர்தற் கேதுவாகவின், புளா யெனப்பட்டது. சாதியா ஸிழிந்தாரி  
னீக்குதற்குப் புளாயிலாப் பூரியர்க ளென்றும், அவர் ஆழ்தற்கேது உருவமுத  
விய மூன்றுமென்பது தோன்ற மாணிழழயார் மென்றே ளென்றும், அவர்க்கு  
அளற்றின யிடையின்றிப் பயக்கு மென்பது தோன்ற உருவக மாக்கியுங்  
கூறினார்.

(தெ-ப-ஞா.)—வளாவு இலா - உயர்ந்தோர் இழிந்தோ ளான்  
னது விலைகொடுப்பவர் யாவலையும் கூடும், மாண் இழழயார் -  
மாட்சிமைப்பட்ட ஆபரணத்தை யிடையவரது, மெல் தோள் -  
மெல்லியதோள்கள், புளா இலா - (அக்குற்றத்தை அறியும்) அறி  
வில்லாத, பூரியர்கள் - கீழ்மக்கள், ஆழும் - (புகுந்து) அழுங்  
தும், அளறு - நரகமாம்.

919. The delicate shoulders of prostitutes with excellent jewels are a hell into which are plunged the ignorant base.

க. இருமனப் பெண்டிருங் கள்ளுங் கவறுங்  
திருநீக்கப் பட்டார் தொடர்பு.

(பரி-ஶா.) எ-து,-கவர்த்த மனத்தினையடைய மகளிரும் கள்ளும் சூது மென இம்முன்றும் திருமகளாற் றறக்கப்பட்டார்க்கு நட்பு, எ-று.

இருமனம்—ஒருவகேடு புணர்தலும் புணராமையும் ஒருக்காலத்தே யடைய மனம். கவறு—ஆகுபெயர். ஒத்த குற்றத்த வாகவின், கள்ளும் சூதும் உடன் கூறப்பட்டன. வடநாலாரும் இக்கருத்தான் விதனமென உடன் கூறினார். வரு கின்ற அதிகார முறைமையும் இதனை ஏறிக. தினைவிரா யென்னியவழிப் பன்மை பற்றி முடிபு கோடவின், ஈன்டு அஃறினையாற் கொண்டது. திரு நீக்கப் பட்டமை இக்குறிகளான் அறியப்படு மென்பதாம். இவை நான்கு பாட்டானும் சேர்வார் இழிக்தோ கொன்பது கூறப்பட்டது.

(தெ - ப-கை.)—இரு மனப் பெண்டிரும் - கவர்மனத்தை யடைய மகளிரும், கள்ளும் - கள்ளுண்ணலும், கவறும் - சூதும், திரு - திருமகளால், நீக்கப்பட்டார் - விடப்பட்டவர்க்கு, தொ டர்பு - நட்புகளாம்.

920. Treacherous women, liquor, and gambling are the associates of such as have been forsaken by Fortune.

கநா-ம். அதி. கள்ளுண்ணமை.

இனி ஒழுக்கமும் உணர்வு மழித்தற்கண் அவ்வாவின் மகளிரோ பொடுப் பதாய கள்ளினை யுண்ணமையது சிறப்பு எதிர்மறைமுகத்தாற் கூறுகின்றார்.

க. உட்கப் படாஅ ரொளியிழப்ப கொஞ்ஞான்றுங்  
கட்காதல் கொண்டொழுகு வார்.

(பரி-ஶா.) எ-து,-கள்ளின்மேற் காதல்செய்தொழுகு மரசர் எஞ்ஞான்றும் பகவரா னஞ்சப்படார்; அதுவேயன்றி முன்னெய்தி கின்ற ஒளியினையு மிழப்பர், எ-று.

அவிவின்மையால் பொருள் படை முதலியவற்றுற் பெரியராய காலத்தும் பகவர் அஞ்சார், தம்முன்னேரா னெய்திகின்ற ஒளியினையும் இகழுந்பாட்டான் இழப்பொன்பதாம். இவை யிரண்டானும் அரசு இனிது செல்லாதென் பது இதனுங் கூறப்பட்டது.

(தெ-ப-ஶா.)—கள் காதல் கொண்டு-கள்ளின்மேல் ஆசை கொண்டு, ஒழுகுவார் - நடக்குமரசர், எஞ்ஞான்றும் - எங்ஙா ஞும், உட்கப்படார் - (பகவரால்) அஞ்சப்படார்; (அதுவே யல்லாமல்) ஒளி - (முன்பெற்றுங்கின்ற) ஒளியையும், இழப்பர்—.

921. Those who always thirst after drink will neither inspire fear (in others) nor retain the light (of their fame).

உ. உண்ணற்க கள்ளை யுணிலுண்க சான்றேரா  
நெண்ணப் படவேண்டா தார்.

(பரி-ஈ.) எ-து,—அறிவுடையராயினார் அஃதிலராதற்கு ஏதுவாய கள் எனின உண்ணுதொழிக; அன்றியே உண்ணல் வேண்டுவார் உளராயின், நல்லோ ரால் எண்ணப்படுதலை வேண்டாதார் உண்க, எ-று.

பெறுதற்கரிய அறிவைப் பெற்றுவைத்தும் கள்ளான்பூத்துக் கொள்வானா இயல்பாகவே அஃதில்லாத விலங்குகளுடனும் எண்ணுராகவின், சான்றேரா. நெண்ணப்பட வேண்டாதா ருண்க வென்றார்.

(தெ-ப-ஈ.)—(அறிவுடையராயினோர்), கள்ளை - (அவ்வறிவுகெடுதற்கு ஏதுவாகிய) கள்ளினை, உண்ணற்க - உண்ணுதி ருக்கக்கடவர்; உணில் - உண்ணவேண்டுவா ருண்டாயின், சான்றேரான் - நல்லோரால், எண்ணப்பட வேண்டாதார் - எண்ணப்படுதலை வேண்டாதவர், உண்க - உண்ணக்கடவர்.

922. Let no liquor be drunk; if it is desired, let it be drunk by those who care not for the esteem of the great.

ஈ. ஈன்றுண் முகத்தேயு மின்னுதா லென்மற்றுச்  
சான்றேர் முகத்துக் களி.

(பரி-ஈ.) எ-து,—யாது செய்யினும் உவக்குந்தாய் முன்பாயினும் கள் ருண்டு களித்தல் இன்னுதாம்; ஆனபின் குற்றம் யாதும் பொருத சான்றேர் முன்பு களித்தல் அவர்க்கியாதாம்? எ-று.

மனமொழிமெய்கள் தம்வயத்த வன்மையான் நாணழியும், அழியவே, ஈன்றுட்கும் இன்னுதாயிற்று, ஆனபின், கள் இருமையுங் கெடுத்தலறிந்து சேய் மைக்கண்ணே கடியுஞ்சான்றேர்க்கு இன்னுதாதல் சொல்லவேண்டுமோ வென்பதாம்.

(தெ-ப-ஈ.)—ஈன்றுள் முகத்தேயும் - (எது செய்தாலும் மகிழும்) தாய்முன்பாயினும், களி - (கள்ளுண்டு) களித்தல், இன்னுது - துன்பஞ்செய்வதாம்; (ஆதலால்), மற்றுச் சான்றேர் முகத்து-(பின் குற்றம் யாதும் பொருத) பெரியோர் முன்பு, (அக்களித்தல்), என் - (அவர்க்கு) யாதாகும்.

923. Intoxication is painful even in the presence of (one's) mother; what will it not then be in that of the wise?

ச. நாணென்னு நல்லாள் புறங்கொடுக்குங் கள்ளென்னும்  
பேணைப் பெருங்குற்றத் தார்க்கு.

(பரி-ஈ.) எ-து,—கள்ளென்று சொல்லப்படுகின்ற யாவருமிகழும் மிக்க குற்றத்தினை யுடையான நாணென்று சொல்லப்படுகின்ற உயர்ந்தவள் நோக்கு தற்கஞ்சி அவர்க்கெதிர்முக மாகாள், எ-று.

காணுதற்கு மஞ்சி உலகத்தார் சேய்மைக்கண்ணே நீங்குவராகவிற் பேண வென்றும், பின் ஒருவாற்றிருந்து கழுப்படாமையிற் பெருங்குற்றமென்றும், இழிந்தோர்பா வில்லாமையின் நல்லாளென்றும், கூறினார். பெண்பாலாக்கி யது வடமொழி முறைமைபற்றி. இவை மூன்றுபாட்டானும் ஒளியிழுத்தற் காரணம் கூறப்பட்டது.

(தெ - ப - ளா.)—கள் என்னும் - கள்ளென்றுசொல்லப்படுகிற, பெண் - (யாவரும்) இகழும், பெருங் குற்றத்தார்க்கு - மிகுங்கு குற்றத்தை யுடையவர்க்கு, நாண் என்னும் நல்லாள் - நாணமாகிய நல்லவள், (அவகாப்பார்த்தற்கு அஞ்சி) புறங் கொடுக்கும் - எதிர் முகமாகாள்.

924. The fair maid of modesty will turn her back on those who are guilty of the great and abominable crime of drunkenness.

நு. கையறி யாமை யுடைத்தே பொருள்கொடுத்து  
மெய்யறி யாமை கொள்ள.

(பரி - ளா.) எ-து,—ஒருவன் விலைப்பொருளைக் கொடுத்துக் கள்ளாற் றனக்கு மெய்ம்மறப்பினைக் கொள்ளுதல் அவன் பழவினைப்பயனுய செய்வ தறியாமையைத் தனக்குக்காரணமாக வடைத்து, எ-று.

தன்னை யறியாமை சொல்லவே, ஒழிந்தன யாவு மறியாமை சொல்லவேண்டாலாயிற்று. கை அப்பொருட்டாதல் “பழனுடைப் பெருமரம் வீழ்ந் தெனக் கையற்று” என்பதனாலும் மறிக. அறிவார் விலைகொடுத்து ஒன்றினைக் கொள்ளுங்காற் றீயதுகொள்ளாமையின், மெய்யறியாமை கொள்ள முன்னையறியாமையான் வந்ததென்பதாம்.

(தெ-ப-ளா.)—(ஒருவன்), பொருள் கொடுத்து - விலைப் பொருளைக் கொடுத்து, மெய் அறியாமை - (கள்ளாலே தனக்கு) மெய்ம் மறதியை, கொள்ள-கொள்ளுதல், கை அறியாமை - (அவன் பழவினைப்பயனுகிய) செய்வ தறியாமையை, உடைத்து - (தனக்குக் காரணமாக) உடைத்து.

925. To give money and purchase unconsciousness is the result of one's ignorance of (one's own actions).

ஈ. துஞ்சினார் செத்தாரின் வேறல்ல கொஞ்ஞான்று  
நஞ்சன்பார் கள்ளுண் பவர்.

(பரி - ளா.) எ-து,—உறங்கினார் செத்தாரின் வேறுத லுடையோனும், அக்காலத் தறிவின்மையான் வேறெனப்படார்; அவ்வாறே கள்ளுண்பார், நஞ்சன்பாரின் வேறுத லுடையோனும், எக்காலத்து மறிவின்மையான் வேறெனப்படார், அவர்தாமே யாவர், எ-று.

உறங்கினார்க்கும் கள்ளுண்பார்க்கும் வேற்றுமை உயிர்ப்பு சிற்றல். வேறுதலும் வேறன்மையு முடைமை காட்டற்கு உவமை புணர்க்கப்பட்டது. இதனை நிரவினையாக்கி, திரிக்கப்படுதலால் உறங்கினரும் நஞ்சன்பாரு மொட்டர்,

கைவிடப்படுதலாற் செத்தாருங் கள்ளுண்பாரு மொப்பளேன் றாப்பாரு மூர். அதிகாரப்பொருள் பின்னதாயிருக்க யாதுமியைபில்லாத நஞ்சன் பார்க்கு உவமை புணர்த்து ஈண்டுக்கூறல் பயனின்றுகலானும், சொற்கிடக்கை நிரனிறைக்கேலாமையானும், அஃதுநாயன்மை யறிக. இவை யிரண்டுபாட்டா னும் அவர தறிவிழுத்தற் குற்றங் கூறப்பட்டது.

(தெ-ப-ா.)—துஞ்சினார் - உறங்கினவர், செத்தாரின்-இறந்தாரினும், வேறு அல்லர் - (வேறுயினும் அக்காலத்தே அறிவில்லாமையால்) வேறெனப்படார்; (அப்படியே), கள்ளுண்பவர், எஞ்சூன்றும் - எக்காலத்தும், நஞ்சன்பார் - (அறிவில்லாமையால்), நஞ்சன்பவரோ யாவர்; [அவரின் வேறுயினும் வேறெனப்படார்.]

926. They that sleep resemble the dead ; (likewise) they that drink are no other than poison-eaters.

எ. உள்ளொற்றி யுள்ளுர் நகப்படுவ கொஞ்சூன்றுங் கள்ளொற்றிக் கண்சாய் பவர்.

(பி-ா.) எ-து,—கள்ளை மறைந்துண்டு அக்களிப்பாற் றம்மறிவு தளர் வார் உள்ளுர் வாழ்பவரான் உண்ணிகழ்கின்ற துய்த்துணர்ந்து எஞ்சூன்றும் நகுதல் செய்யப்படுவர், எ-று.

உள்ளுர்—ஆகுபெயர். உண்டென்பது அவாய் நிலையன் வந்தது. உய்த் துணர்தல் தளர்ச்சியாற் களிப்பினை யுணர்ந்து அதனாற் கள்ளுண்ட துணர்தல்.

(தெ - ப - ா.)—கள் ஒற்றி-கள்ளை மறைந்து (குடித்து), கண் சாய்பவர் - (அக்களிப்பால்) அறிவுசோர்பவர், உள் ஊர் - உள்ளுர் வாழ்பவரால், உள் ஒற்றி - உள்ளே நடக்கிற காரியத்தை) ஆலோசித்தறிந்து, எஞ்சூன்றும்-எங்கானும், நகப்படுவர்சிரிக்கப்படுவார்.

927. Those who always intoxicate themselves by a private (indulgence in) drink, will have their secrets detected and laughed at by their fellow-townspeople.

அ. களித்தறியே னென்பது கைவிடுக கொஞ்சத் தொளித்ததூஉ மாங்கே மிகும்.

(பி-ா.) எ-து,—மறைந்துண்டு வைத்து யான் கள்ளுண்டறியே னென்று உண்ணுதபொழுது தம்மொழுக்கங் கூறுதலை யொழிக; அவ்வண்டபொழுதே பிறரறியின் இழுக்காமென்று முன்னெஞ்சத் தொளித்த குற்றமூம் முன்னை யாவின்மிக்கு வெளிப்படுதலான், எ-று.

களித்தறியே னெனக் காரியத்தாற் கூறினார். இவை யிரண்டுபாட்டானும் அது மறைக்கப்படா தென்பது கூறப்பட்டது.

(தெ-ப-ா.)—களித்து அறியேன் னென்பது-(மறைந்துண்டு) கள்ளுண்டறியேன்று (உண்ணுதபொழுது தமது ஆசாரஞ்)

சொல்லுதலே, கைவிடுக - விடக்கடவர்; (அவ்வண்டபொழுதே) நெஞ்சுத்து ஒளித்ததூஉம்- (முன் பிறர் அறிந்தால் இழுக்காமென்று) மனத்தில் ஒளித்த குற்றமும், ஆங்கே மிகும் - (முன்னைய எவின்) மிகுந்து வெளிப்படும் (ஆதலால்.)

928. Let (the drunkard) give up saying "I have never drunk;" (for) the moment (he drinks) he will simply betray his former attempt to conceal.

க. களித்தானைக் காரணங்காட்டுதல் கீழ்நீர்க்  
குளித்தானைத் தீத்துரீஇ யற்று.

(பரி - ளா.) எ-து,—கள்ஞானுடு களித்தானென்றுவனை இஃதாகாதென்று பிறப்பெருவன் காரணங்காட்டித் தெளிவித்தல் நீருண்மூழ்கினு வெறுவனைப் பிறப்பெருவன் விளக்கினாலும் நாடுதலை யொக்கும், எ-று.

களித்தானை யென்னு மிரண்டாவது “அறிவுடை யாத்தனை னவைக்காட்ட தென்றாலே” என்புழிப்போல வின்றது. நீருள் விளக்குச் செல்லாதாற்போல அவன் மனத்துக் காரணஞ்சு செல்லா தென்பதாம். இதனால் அவனைத் தெளிவித்தல் முடியாதென்பது கூறப்பட்டது.

(தெ - ப - ளா.)—களித்தானை - (கள்ஞானுடு) களித்த ஒரு வனை, காரணம் காட்டுதல் - (இது ஆகாதென்று மற்றொருவன்) காரணங்காட்டித் தெளிவித்தல், கீழ் நீர் குளித்தானை-நீருள்ளே மூழ்கிய ஒருவனை, தீ - விளக்கினால், தூரீஇயற்று - (மற்றொரு வன்) தேடுதலை யொக்கும்.

929. Reasoning with a drunkard is like going under water with a torch in search of a drowned man.

க0. கள்ஞான்னைப் போழ்திற் களித்தானைக் கானுங்கா  
லுள்ளான்கொ லுண்டதன் சோர்வு.

(பரி-ளா.) எ-து,—கள்ஞான்பானெறுவன் தான் அஃதுண்ணூது தெளிக் கிருந்த பொழுதின்கண் உண்டு களித்த பிறனைக் கானுங்கால் தானுங்டபொழுதே உளதாஞ்சோர்வினை அவன் சோர்வால் அதுவு மிற்றென்று கருதான்போலும், எ-று.

சோர்வு - ம்னமொழிமெய்கள் தன்வயத்தவல்ல வாதல். கருதலளவையான் அதனிழுக்கினை யுய்த்துணரின் ஒழியுமென இதனால் அஃதொழிதற் காரணங்க் கூறப்பட்டது.

(தெ - ப - ளா.)—(கள்ஞான்பவ வெறுவன்), கள் உணைப் போழ்தில் - கள்ளையுண்ணமைல் தெளிந்திருந்தபொழுதில், களித்தானை - (கள்ஞானுடு) களித்த பிறனை, கானுங்கால்—, உண்டதன் சோர்வு-(தான்) உண்டபொழுது உண்டாங் தன்சோர்வை,

உள்ளான் கொல் - (அவன் சோர்வால் அதுவும் இப்படிப்பட்ட தென்று) நினையான்போலும்.

930. When (a drunkard) who is sober sees one who is not, it looks as if he remembered not the evil effects of his (own) drink.

கச-ம். அதி. சுது.

இனி அக்கள்ஞான்டல்போல அறம் பொருள் இன்பங்கட்கு இடை யீடா கிய சூதாடலும் பினியுழத்தலுங் கூறுவான் ரூடங்கி, முதற்கட் சூதின தியல்பு கூறுகின்றார்.

க. வேண்டற்க வென்றிடனுஞ் சூதினை வென்றதுஉங் தூண்டிற்பொன் மீன்விழுங்கி யற்று.

(பரி-ஞ.) எ-து, —தான் வெல்லுமாற்றலுடைய ணியனும் சூதாடலை விரும்பாதொழிக; வென்று பொருளைப்புவார் உள்ளாலெனின் அவ்வென்ற பொருடானும் இரையான் மறைந்த தூண்டி விரும்பினை இரையெனக் கருதி மீன் விழுங்கினாற் போலும், எ-ஆ.

வேறல் ஒருதலை யன்மையின் வென்றிடனு மென்றும், கருமங்கள் பலவுக் கெடுதலின் வேண்டற்க வென்றுங் கூறினார். எய்தியபொருள் சூதாடுவார் நீங் காமைக்கு இட்டதோர் தீரையென்பதுஉம், அதனாற் பின்றுயருழத்தலும், உவ மையாற் பெற்றும்.

(தெ-ப-ஞ.)—வென்றிடனும் - (தான்) வெல்லும்வலிமை யுடையனியனும், சூதினை - சூதாடுதலை, வேண்டற்க - விரும்பாதிருக்கக்கடவன்; (வென்றுபொருள் பெறுவார் உண்டென்றால்) வென்றதும் - அவ்வென்றபொருஞும், தூண்டில் பொன் - (இரையால் மறைந்த) தூண்டிவிரும்பை, மீன் விழுங்கியற்று - மீன் விழுங்கியதுபோலும்.

931. Though able to win, let not one desire gambling; (for) even what is won is like a fish swallowing the iron in a fish-hook.

உ. ஒன்றெய்தி நாறிழக்குஞ் சூதர்க்கு முண்டாங்கொ என்றெய்தி வாழ்வதோ ராறு.

(பரி-ஞ.)—எ-து, அத்துண்டிற் பொன்போன்ற ஒன்றை முன்பெற்று இன்னும் பெறுதுமென்னுங் கருத்தால் நாற்றினை யிழுந்து வறியராஞ் சூதர்க்கும் பொருளால் அறனுமின்பழுமெய்தி வாழ்வதோரு நெறியுண்டாமோ ஆகாது, எ-ஆ.

அவ்வாற்றுற் பொருளிழுந்தே வருதலான், அதனுலெய்தும் பயனும் அவர்க்கில்லை யென்பதாம்.

(தெ-ப-ஞ.)—ஒன்று எய்தி - (அத்துண்டி விரும்புபோன்ற) ஒன்றை முன்பெற்று, (இன்னும் பெறுவோ மென்னுங்

கருத்தால்), நாறு இழக்கும் - நாற்றினை இழங்குவதற்காகும், சூதர்க்கும்-சூதாடுவோர்க்கும், நன்று எய்தி - (அப்பொருளால்) அறமுமின்பழும் பெற்று, வாழ்வது ஓர் ஆறு - வாழ்வதோரு வழி, உண்டாங்கொல் - உண்டாமோ.

932. Is there indeed a means of livelihood that can bestow happiness on gamblers who gain one and lose a hundred.

ஈ. உருளாய மோவாது கூறிற் பொருளாயம்  
போலூப்பு புறமே படும்.

(பரி-ஈ.) எ-து,-உருளுங் கவற்றின்கட்ட பட்ட ஆயத்தை இடைவிடாது கூறிக் குதாசிமாயின், அரசன்ட்டியபொருளும் அவன் பொருள் வருவாயும் அவனை விட்டுப்போய்ப் பகைவர்கண்ணே தங்கும், எ-று.

கவற்றினதுருட்சியை அதனினை ஆயத்தின்மே லேற்றியும், குதாடலை அது கூறலாகிய காரணத்தின்மே லிட்டுங் கூறினார். பொருளாயமென்பது உம் மைத்தொகை. ஆயம்—வடமொழித்திரிசொல். காத்தற்கண்ணும் இயற்றற்கண் னும் கருத்தில்ளை, அவையிரண்டும் பகைவர்பாற் செல்லுமென்பதாம்.

(தெ-ப-ஈ.)—உருள் ஆயம் - (உருளுங் கவற்றில் அகப்பட்ட) ஆதாயத்தை, ஒவாது-இடைவிடாமல், கூறின்-சொல்லிச் (குதாடு) மாயின், பொருள் - (அரசன் சம்பாதித்த) பொருளும், ஆயம் - (அவன்) பொருள் வருவாயும், போய் - (அவனைவிட்டு) போய், புறமே படும் - பகைவரிடத்தே தங்கும்.

933. If the king is incessantly addicted to the rolling dice in the hope of gain, his wealth and the resources thereof will take their departure and fall into other's hands.

ச. சிறுமை பலசெய்து சீரழிக்குஞ் சூதின்  
வறுமை தருவதோன் றில்.

(பரி - ஈ.) எ-து,-தன்னை விழுந்தார்க்கு முன்னில்லாத துன்பங்கள் பலவற்றையும் விளைத்து உள்ளபுகழையுங் கெடுக்குஞ் சூதபோல் நல்குரவினைக் கொடுக்கவல்லது பிறதொன்றில்லை, எ-று.

அத்துன்பங்கள் முன்னர்க்கூறுப, நல்வினைகளையும் நல்லினத்தையும் நீக் கித் தீவினைகளையுங் தீமினத்தையுங் கூட்டுதலால், சீரழிக்கு மென்றார். வறுமை க்கு எல்லையாவ னன்பதாம்.

(தெ - ப - ஈ.)—சிறுமை பல - (முன்னில்லாத) துன்பங்கள் பலவும், செய்து - (தன்னை விரும்பினவர்க்கு) செய்து, சீர் - (உள்ள) புகழையும், அழிக்கும் - கெடுக்கும், சூதின் - சூது போல, வறுமை - வறுமையை, தருவது - கொடுக்கவல்லது, ஒன்று - வேரென்று, இல் - இல்லை.

934. There is nothing else that brings (us) poverty like gambling which causes many a misery and destroys (one's) reputation.

ஞ. கவறுங் கழகமுங் கையுங் தருக்கி  
இவறியா ரில்லாகி யார்.

(பி-ஈ.) எ-து,—முற்காலத்திற்கு தாமுளராகியே இலராகியொழுகினார் கவற்றினையும் அஃதாடுங் களத்தினையும் அவ்வாடற்கு வேண்டுங் கைத்தொழி விணையும் மேற்கொண்டு கைவிடாத வேந்தர், எ-து.

கைத்தொழில்—வெல்லுமாயம்படப் பிடித்தெறிதல். அவ்விவறுதலாற் பாண்டவர் தம்மரசவிட்டு வனத்திடைப்போய் ஆண்டு மறைத்தொழுகினாரோன அனுபவங் காட்டியவாறு. இவை யைந்துபாட்டாலும் அதனது வறுமை பயத் தற் குற்றங் கூறப்பட்டது.

(தெ - ப - ஈ.)—இல்லாகியார் - (முற்காலத்திலே தாம் இருங்கும்) இல்லாதவரா யொழுகினவர், கவறும் - சூதினையும், கழகமும் - அதையாடு மிடத்தினையும், கையும் - (அவ்வாடுதற்கு வேண்டும்) கைத்தொழிலினையும், தருக்கி இவறியார் - மேற்கொண்டு கைவிடாத வேந்தர்.

935. Penniless are those who by reason of their attachment would never forsake gambling, the gambling-place and the handling (of dice).

ஞ. அகடாரா ரஸ்ல லுழப்பர்சு தென்னு  
முகடியான் மூடப் பட்டார்.

(பி-ஈ.) எ-து,—தன்பெயர்சொல்லல் மங்கலமன்மையிற் குதென்று சொல்லப்படும் முகடியான் விழுங்கப்பட்டார் இம்மைக்களை வயிறுரப்பெறுர், மறுமைக்கள் நிரயத்துன்ப மூழப்பர், எ-து.

செல்வங்கெடுத்து ஈல்குரவ கொடுத்தற்றெழில் வேறுபடாமையிற் குதென்று முகடியென்றும், வெற்றி தோல்விக் ணேக்கி ஒருபொழுதும் விடாராக விள்ளன்று அகடாராளான்றும், பொய்யுங் களனும் முதலிய பாவங்க ஸீட்டலின் ஆண்டு அல்லலுழப்பொன்றுங் கூறினார். வயிறுராமை செல்லவே, ஏனைப்புலன்க ஞூகரப்பெறுமை சொல்ல வேண்டா வாயிற்று. உழப்பொன்பது எதிர்காலவினை.

(தெ - ப - ஈ.)—குது என்னும்-(தனது பெயர்சொல்லல் மங்கல மல்லாமையால்) குதென்று (வேறுபெயர்) சொல்லப்படுகிற, முகடியால் - முதேவியால், மூடப்பட்டார் - விழுங்கப்பட்டவர், அகடு ஆரார் - (இம்மையிலே) வயிறு நிறையப்பெறுர்; அல்லல் உழப்பர் - (மறுமையிலே) நரகத்துன்ப மனுபவிப்பர்.

936. Those who are swallowed by the Goddess (முதேவி) called “gambling” will never have their hunger satisfied, but suffer the pangs of hell in the next world.

எ. பழுகிய செல்வமும் பண்புங் கெடுக்கும்  
கழகத்துக் காலை புகின்.

(பரி-ா.) எ-து,—அறம் பொருளின்பங்கட் கடைத்தகாலம் அரசனுக்குச் சூதாடு களத்தின்கட்க கழியுமாயின், அக்கழிவு தொன்றுதொட்டுவந்த அவன் செல்வத்தினையும் நற்குணங்களையும் போக்கும், எ-று.

பழகியவென்பது பண்புடனுமியையும். தான் செய்துகொள்ளும் அறமுதலியவேயன்றி முன்னோத்தொடக்கி வருகின்ற செல்வமும் முன்செய்தங்கள்வினையின் பயனுய பண்பும் இலவாமென்பதாம்.

(தெ - ப - கா.)—காலை - (அறம் பொரு ஸின்பங்களுக்கு விதித்த) காலம், கழகத்து - சூதாடுமிடத்து, புகின் - (அரசனுக்கு) கழியுமாயின், (அக்கழிவு), — பழகிய - நெடுநாளாய்வந்த, செல்வமும் - (அவன்) செல்வத்தையும், பண்பும் - நற்குணங்களையும், கெடுக்கும் - போக்கும்.

937. To waste time at the place of gambling will destroy inherited wealth and goodness of character.

அ. பொருள்கெடுத்துப்பொய்மேற்கொள்ளியருள்கெடுத்தல்ல வழப்பிக்குஞ் சூது.

(பரி-ா.) எ-து,—சூது தன்னைப்பயின்றவன்பொருளைக் கெடுத்துப் பொய்ம்மையை மேற்கொள்ளப்பண்ணி, மனத்தெழும் அருளைக்கெடுத்து இவ்வாற்றுள் அவனை இருமையிலுங் துன்பமுறுவிக்கும், எ-று.

இத்தொழில்கண் மூன்றற்கும் சூது வினாமுதலாகவும், தோல்வி, வெற்றி, செற்றமென்பன முறையே கருவிகளாகவங் கொள்க. முன்னதனுள் இம் மையினும், ஏணையவற்றுள் மறுமையினுமாம். பொருள்கொடுத்தென்பது பாடமாயின், அவ்வெச்சத்திற்கு முடிவு மேற்கொள்ளியென்புமி மேற்கோடலாகிய வினாமுதல்வினை.

(தெ-ப-கா.)—சூது—,பொருள் கெடுத்து-(தன்னைப் பழகி னவனது) பொருளைக்கெடுத்து, பொய் - பொய்யை, மேற்கொள்ளி - மேற்கொள்ளப்பண்ணி, அருள்கெடுத்து - (மனதில் எழுகிற) அருளைக்கெடுத்து, (இவ்வழியால்), அல்லல் உழப்பிக்கும் - (அவனை இருமையிலும்) துன்பமுறுவிக்கும்.

938. Gambling destroys property, teaches false-hood, puts an end to benevolence, and brings in misery (here and hereafter).

க. உடைசெல்வ மூண்ணிக் கல்வியென் ரைந்து மடையாவா மாயங் கொளின்.

(பரி-ா.) எ-து,—அரசன் சூதினைத் தனக்கு விசோதத்தொழிலாக விரும்புமாயின் அவனை ஒளியும் கல்வியும் செல்வமும் ஊனும் உடையுமென் நிவ்வைந்துஞ் சாராவாம், எ-று.

ஆயம்—ஆகுபெயர். இச்சிறப்புமறை செய்யனோக்கிப் பிறழங்கிறது. செல்வம்—அறுவகை யுறுப்புக்கள். ஊனுடை யென்பனவற்றால் துப்பரவுக

ளெல்லாங் கொள்ளப்படும். காலமும் கருத்தும் பெறுமையின், இவையுள் வாகாவென்பதாம். இவை நான்குபாட்டானும் சிறுமைபலசெய்து அவற்றை விருமையுங் கெடுத்தல் கூறப்பட்டது.

(தெ - ப - ளா.)—(அரசன்) ஆயம் - சூதினை, கொளின் - (தனக்கு விளையாட்டுத்தொழிலாக) விரும்புவானுயின், ஒளி - ஒளியும், கல்வி - கல்வியும், செல்வம் - செல்வமும், ஊண் - ஊணும், உடை - உடையும், என்ற ஐந்தும் - என்றுசொல்லப் பட்ட விவ்வைந்தும், அடையாவாம் - (அவளை) சேராவாம்.

939. The habit of gambling prevents the attainment of these five :—clothing, wealth, food, fame and learning.

கா. இழுத்தொறுஉங் காதவிக்குஞ் சூதேபோற் றுன்ப முழுத்தொறுஉங் காதற் றுயிர்.

(பி-ளா.) எ-து,—சூதாடலான் இருமைப்பயன்களையு மிழக்குஞ்தோறும் அதன்மேற் காதல்செய்யுஞ் சூதன்போல உடம்பான் மூவகைத் துன்பங்களையும் அனுபவிக்குஞ்தோறும் அதன்மேற் காதலையுடைத்து உயிர், எ-று.

சூது—ஆகுபெயர். உயிரினதறியாமை கூறுவார்போன்று சூதனதறியாமை கூறுதல் கருத்தாகவின், அதனை யாப்பறுத்தற்பொருட்டு உவமமாக்கிக் கூறினார். இத னெதிர்மறைமுகத்தாற் சூதினை வெறுத்தொழிலானை யொக்கும் உடம்பினை வெறுத்தொழியு முயிலானவங் கொள்க. இதனால் அஃதொழித்தற் கருமையும் ஒழிந்தாரது பெறுமையுங் கூறப்பட்டன.

(தெ-ப-ளா.)—இழுத்தொறுஉம் - (சூதாடலால் இருமைப்பயன்களையும்) இழுக்குஞ்தோறும், காதவிக்கும் - (அதன்மேல்) ஆசைசெய்யும், சூதேபோல் - சூதனேபோல, உயிர்—, துன்பம் உழுத்தொறுஉம் - (உடம்பால்) மூவகைத் துன்பங்களையும், அனுபவிக்குஞ்தோறும், காதற்று - (அதன்மேல்) ஆசையையுடைத்து.

940. As the gambler loves (his vice) the more he loses by it, so does the soul love (the body) the more it suffers through it.

கூரு - ம். அதி. மருந்து.

பழவினையானும் காரணங்களானும் மக்கட்கு வாதமுதலிய பினிகள் வரும் ; அவற்றுட் பழவினையான் வருவன அதன்கழிவின்கணல்லது தீராமையின் அவையொழித்து, ஏனைக் காரணங்களான் வருவனவற்றைத் தீர்க்கும் மருந்தின்றிறங் கூறுகின்றார். காரணங்களாவன - உணவு செயல்கள் தொவ் வாமையாகவின், பினிகளுங் காரணத்தான் வருவனவாயின.

க. மிகிலுங் குறையினு நோய்செய்ய நாலோர் வளிமுதலா வெண்ணிய மூன்று.

(பரி-ா.) எ-து,— உணவுஞ் செயல்களும் ஒருவன் பகுதிக்கொத்த வளவினவன்றி அதனின் மிகுமாயினும் குறையுமாயினும் ஆயுள்வேத முடையாரால் வாதமுதலாக வெண்ணப்பட்ட மூன்றுநோயும் அவனுக்குத் துன்பஞ்செய்யும், எ-று.

நாலோ ராண்ணியவெனவே, அவர் அவற்றுள்ளவகுத்த வாதப்பகுதி பித்தப்பகுதி ஐப்பகுதியென்னும் பகுதிப்பாடும் பெற்றும். அவற்றிற் குணவொத்தலாவது சுவை வீரியங்களானும் அளவானும் பொருந்துதல். செயல்களாத்தலாவது மனமொழி மெய்களாற்செய்யுங் தொழில்களை அவைவருந்துவதற்கு மூன்னேயொழிதல். இவையிரண்டும் இங்கணமன்றி மிகுதல் குறைதல் செய்யின், அவை தத்தவிலையினில்லாவாய் வருத்துமென்பதாம். காரண மிரண்டும் அவாய்ந்தியான் வந்தன. முற்றும்மை விகாரத்தாற் ரெங்கது. இதனால், யாக்கைகட்கியல்பாகிய நோய் மூவகைத் தென்பதாலும், அவை துன்பஞ்செய்தற் காரணம் இருவகைத் தென்பதாலும், கூறப்பட்டன. இன்பஞ்செய்தற்காரணம் மூன்னர்க்கூறுப்.

(தெ-ப-ா.)—(உணவும் செயல்களும் ஒருவன் சீர் சுபாவத்துக்கு ஒத்தவளவினவன்றி) மிகினும் - (அதனின்) மிகுமாயினும், குறையுமாயினும் - குறையுமாயினும், நாலோர் - ஆயுள்வேதமுடையோரால், வளி முதல் ஆ-வாதமுதலாக, எண்ணிய-எண்ணப்பட்ட, மூன்று - மூன்றுநோயும், நோய் - துன்பத்தை, செய்யும் - (அவனுக்குச்) செய்யும்.

941. If (food and work are either) excessive or deficient, the three things enumerated by (medical) writers, flatulence, biliousness and phlegm, will cause (one) disease.

2. மருந்தென வேண்டாவாம் யாக்கைக்க கருந்தியதற்று போற்றி யுணின்.

(பரி - ா.) எ-து,— ஒருவன் மூன்னுண்டது அற்றபடியைக் குறிகளாற்றெளியவற்றின்து பின்னுண்ணுமாயின் அவன்யாக்கைக்கு மருந்தென்று வேறுவேண்டாவாம், எ-று.

குறிகளாவன யாக்கை நோய்மை, நோக்கின்றாய்மை, கரணங்கடொழிற் குரியவாதல், பசிமிகுதலென விவை முதலாயின. பிணிகள் யாக்கையவாகவின், யாக்கைக்கென்றார். உணினென்பது அதனருமை தோன்ற நின்றது.

(தெ - ப - ா.)—(ஒருவன்) அருந்தியது - (முன்) உண்ணப்பட்டது, அற்றது - சிரணித்தபடியை, போற்றி - (குறிகளாலே) தெளியவற்றின்து, உணின் - (பின்னே) உண்பானுயின், யாக்கைக்கு - (அவன்) உடம்புக்கு, மருந்து என-மருந்தென்று, வேண்டாலும்-(வேறு) வேண்வேதில்லை.

942. No medicine is necessary for him who eats after assuring (himself) that what he has (already) eaten has been digested.

ஈ. அற்று ஸளவறிந் துண்க வஃபுடம்பு  
பெற்று னெடிதுய்க்கு மாறு.

(பரி-ஞா.) எ-து,-முன்னுண்டது அற்றுற் பின்னுண்பதை அறுமள  
வறிந்து அவ்வளவிற்குக உண்க, இறப்பவும் பலவாய பிறயாக்கைகளிற் பிழை  
த்தப் பெற்றகரிய இம்மானுடயாக்கையைப் பெற்றுன் அதனை நெடுங்காலங்  
கொண்டு செலுத்துநெறி அதுவாகலான், எ-று.

இம்மை மறுமை வீடு பேறுக ஸளப்தற்பாலது ஈதொன்றுமோகலின் உட  
ம்புபெற்றுனென்றும், அது நெடிதுநின்றுழி அவை பெருகச் செய்துகொள்ள  
ஸாமாகலின் நெடிதுய்க்குமாறென்றுங் கூறினார். பெற்றுலென்று பாடமோது  
வாருமூர்.

(தெ-ப-ஞா.)—அற்றுல் - (முன்னுண்ணப்பட்டது) சீரணி  
த்தால், (பின்னுண்ணப்படுவதை), அளவு அறிந்து - (அறும்)  
அளவறிந்து, உண்க - (அவ்வளவினதாக) உண்ணக்கடவன் ;  
உடம்பு - (பெறுதற்கரிய விம்மனித) உடம்பை, பெற்றுன் -  
பெற்றவன், நெடிது - நெடுங்காலம், உய்க்கும் ஆறு - (அதனை)  
கொண்டு செலுத்தும்வழி, அஃது - அதுவாம், (ஆகலால்).

943. If (one's food has been) digested let one eat with moderation; (for) that is the way to prolong the life of an embodied soul.

ஈ. அற்ற தறிந்து கடைப்பிடித்து மாறல்ல  
துய்க்க துவரப் பசித்து.

(பரி-ஞா.) எ-து,-முன்னுண்டது அற்றபடியையறிந்து பின் மிகப்பசித்து உண்ணுங்கால் மாறுகொள்ளாத உணவுகளைக் குறிக்கொண்டு உண்க, எ-று.

அற்றதறிந்தென்னும் பெயர்த்துா அதனை யாப்புறுத்தற்பொருட்டு. உண்டது அற்றுலும் அதன் பயனுகிய இரத மருதாகலான் அதுவு மறல்வேண்டுமென்பார் மிகப்பசித்தென்றார். பசித்தல்வினை ஈண்டு உடையான்மேனி ஸ்ரது. மாறுகொள்ளாமையாவது உண்பான் பகுதியோடு மாறுகொள்ளாமையும், காலவியல்போடு மாறுகொள்ளாமையும், சுவை வீரியங்களாற் றம்முண் மாறு கொள்ளாமையுமாம். அவையாவன முறையே வாத பித்த ஜகளானுய பகுதிகடாதவற்றைச் செய்வனவாதலும், பெரும்பொழுது சிறபொழுதென்னுங் காலவேறுபாடுகளுள் ஒன்றற்காவன பிறிதொன்றற் காகாமையும், தே னுமெய்யுங் தம்முளொத்து நஞ்சாதல் போல்வனவுமாம். அவற்றைக் குறிக் கொள்ளாது மனம்பட்டவாற்றுற் றுய்ப்பின் அதனுனே நோயும் மரணமும் வருதவின், கடைப்பிடித் தென்றார்.

(தெ-ப-ஞா.)—அற்றது அறிந்து - (முன்னுண்ணப்பட்டது) சீரணித்தபடியை அறிந்து, துவரப் பசித்து - (பின்னே) மிகப் பசித்து, (உண்ணும்போது), மாறு அல்ல - மாறுகொள்ளாத உணவுகளை, கடைப்பிடித்து - குறிக்கொண்டு, துய்க்க - உண்ணக்கடவன்.

**944.** (First) assure yourself that your food has been digested, and never fail to eat, when very hungry, whatever is not disagreeable (to you.)

**நு. மாறுபாடு டில்லாத வண்டி மறுத்துவன்னி  
நாறுபாடு டில்லை யுயிர்க்கு.**

(பரி-ஈ.) எ-து,—அம்முவகை மாறுகோளுமில்லாத உணவைத் தன்னுள்ளாம் வேண்டிய வளவினான்றிப் பினிவாரா வளவினால் ஒருவனுண்ணுமாயின் அவனுயிர்க்குப் பினிகளாற் றுன்பம் வினாதலுண்டாகாது, எ-று.

உறுவதனை ஊறென்றார்; அஃது இன்பத்திற் செல்லாதாயிற்று, இல்லையென்பது தொடர்பாகவின். துண்பமுறுவது உயிரோயாதவின், அதன்மேல் வைத்துக்கூறினார். மாறுபாடு டில்லவழியும் குறைதல் நன்றென்பதாம். இவை நான்குபாட்டானும் உண்ணப்படுவனவும், அவற்றதளவும், காலமும் பயனுங்கூறப்பட்டன.

(தெ - ப - ஈ.)—மாறுபாடு இல்லாத - அம்முவகை மாறுகோளும் இல்லாத, உண்டி - உணவை, மறுத்து - (தன்னுள்ளாம் வேண்டியவளவை) மறுத்து, (பினிவாராதவளவில்), உண்ணின்-(ஒருவன்) உண்டால், உயிர்க்கு-(அவன்) உயிர்க்கு, ஊறுபாடு - (பினிகளாலே) துண்பம் வினாதல், இல்லை - உண்டாகாது.

**945.** There will be no disaster to one's life, if one eats with moderation, food that is not disagreeable.

**கூ. இழிவறிந்து துண்பான்களின்பம்போ னிற்குக் கழிபே ரிராயான்கள் ஞேய.**

(பரி-ஈ.) எ-து,—அக்குறைதலை நன்றென்றவின்து அவ்வாறே யுண்பவன்மாட்டு இன்பம் நீங்காது நிலைநிற்குமாறுபோல் மிகப் பெரியவிளாயை விழுங்குவான்மாட்டு நோய் நீங்காது நிலைநிற்கும், எ-று.

அவ்வாறேயுண்டல் உண்ணலாமாவிற் சிறிது குறையுண்டல். இன்பமாவது வாதமுதலிய மூன்றும் தத்தநிலையிற் றிரியாமையின் மனமொழிமெய்கள் அவன் வயத்தவாதலும் அதனால் அறமுதலிய நான்குமெய்தலுமாம். இலாயை யளவின்றியெடுத்து அதனான்வருக்கும் விலங்கோ டொத்தவின், இலாயானென்றார். விதி யெதிர்மறைகளை உவமமும் பொருளுமாக்கியது இரண்டானும் பெறுதற்கு.

(தெ - ப - ஈ.)—இழிவு அறிந்து - அக்குறைதலை (நல்லதென்று) அறிந்து, உண்பான்கண் - (அவ்வாறே) உண்பவனிடத்து, இன்பம்போல்-இன்பம் (நீங்காது நிலைநிற்குமாறு) போல, கழிபேர் இலாயான்கண் - மிகப்பெரிய இலாயை விழுங்குவோ னிடத்து, நோய்—, நிற்கும் - நீங்காதிருக்கும்.

946. As pleasure dwells with him who eats moderately, so disease (dwells) with the glutton who eats voraciously.

எ. தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணி  
நேயள வின்றிப் படும்.

(பரி - ள.) எ-து, -தன்பகுதியும் அதற்கேற்றவணவும் காலமு மாரா யாது வேண்டியதோருணவை வேண்டியதோர்க்காலத்து வயிற்றுத் தீயள வன்றி ஒருவன் மிகவுண்ணுமாயின் அவன்மாட்டு நோய்கள் எல்லையற வளரும், எ-று.

தெரியாமைவின்க்குச் செய்ப்படுபொருள்கள் அதிகாரத்தான் வந்தன. நோய்சாதியொருமை. இவை யிரண்பொட்டானும் அவ்வகை யுண்ணுவழிப் படு மிகுக்குக் கூறப்பட்டது.

(தெ - ப - ள.)—தெரியான் - (தன்சரீரசபாவழும் அதற் கேற்ற வணவும் காலமும்) ஆராயானாகி, (வேண்டிய உரைவை வேண்டியகாலத்து), தீயளவு அன்றி-(வயிற்று) தீயளவல்லாமல், பெரிது உண்ணின் - (ஒருவன்) மிகவுண்ணுமாயின், நோய்அளவு இன்றி - ளஅளவில்லாமல், படும் - (அவனிடத்தே) வளரும்.

947. He will be afflicted with numberless diseases, who eats immoderately, ignorant (of the rules of health.)

ஆ. நோய்நாடி நோய்முத னடி யதுதணிக்கும்  
வாய்நாடி வாய்ப்பச் செயல்.

(பரி-ள.) எ-து, -மருத்துவனையினான் ஆதாரன்மாட்டு நிகழ்கின்ற ஹோ யை அதன்குறிகளான் இன்னதென்று தணிந்து, பின் அதுவருதற் காரணத் தை ஆராய்ந்து தெளிந்து, பின் அது தீர்க்கு முபாயத்தினை யறிந்து, அதனைச் செய்யும் வழிப் பிழையாமற் செய்க, எ-று.

காரணம்—உனவு செயலென முற்கூறிய விரண்டும். அவற்றை ஆயுள் வேதமுடையார் நிதானமென்ப. அவை நாடுதற் பயன் நோயினையும் வாயினையும் ஜைமறத் துணிதல். மருந்துசெய்தல், உதிரங்களைதல், அறுத்தல், சுடுதன்முத விய செயல்களைல்லாம் அடங்குதற்கு, அது தணிக்கும் வாயென்றார். “கழு வாயுமூள்” என்றார் பிறரும். பிழையாமை—பழையமருத்துவர் செய்துவருகின்ற முறைமையிற் தப்பாமை.

(தெ - ப - ள.)—(மருத்துவன்) நோய் - (நோயாளியிடத்து நிகழ்கின்ற) நோயை, நாடி - (அதன் குறிகளால் இன்னதென்று) துணிந்து, நோய் முதல் - (பின்பு) அந்நோய்வருதற் காரணத்தை, நாடி - ஆராய்ந்து, அது தணிக்கும் வாய் - (பின்) அது தீர்க்கும் உபாயத்தினை, நாடி - அறிந்து, வாய்ப்ப செயல் - (அதனைப்) பிழைப்பாமற் செய்யக்கடவன்.

948. Let the physician enquire into the (nature of the) disease, its cause and its method of cure and treat it faithfully according to (medical rule).

கூ. உற்று னளவும் பினியளவும் காலமுங்  
கற்றுன் கருதிச் செயல்.

(பரி-ா.) எ-து,—ஆயுள்வேதத்தினைக் கற்றமருத்துவன், அவ்வுபாயத்தினைச் செய்யுங்கால் ஆதுரணளவிலையும் அவன்க ணிகழ்கின்ற நோயி னளவிலையும் தன்செயற்கேற்ற காலத்தினையும், அந்துனெறியால் நோக்கி அவற்றேடு பொருந்தச் செய்க, எ-று.

ஆதுரணளவு—பகுதி பருவம் யேதனை வலிகளி னளவு. பினியளவு—சாத்தியம், அசாத்தியம், யாப்பியமென்னாஞ் சாதி வேறுபாடும், தொடக்க நடுவிறைன்னும் அதன் பருவவேறுபாடும், வன்மை மென்மைகளு முதலாயின. காலம் - மேற்சால்லியன. இம்மூன்றும் பிழையாமல் நூனெறியானும் உணர்வ மிகுதியானும் ஆராய்ந்து செய்க வென்பார், கற்றுன் கருதிச் செயலென்றார். இவை யிரண்டுபாட்டானும் அவ்விழுக்குப்பட்டுழிமருத்துவன் நீர்க்குமாறு கூறப்பட்டது.

(தெ-ப-ா.)—கற்றுன் - (ஆயுள்வேதத்தை) கற்றமருத்துவன், (அவ்வுபாயத்தைச் செய்யுங்கால்), உற்றுன் அளவும் - நோயாளி யளவையும், பினி அளவும் - (அவளிடத்து நிகழ்கின்ற) நோயினளவையும், காலமும் - (தன்செயற்கேற்ற) காலத்தினையும், கருதி - (அந்தால்வழியால்) நோக்கி, செயல் - (அவைக் கோடு பொருந்த) செய்யக்கடவன்.

949. The learned (physician) should ascertain the condition of his patient, the nature of his disease, and the season (of the year) and (then) proceed (with his treatment).

க0. உற்றவன் நீர்ப்பான் மருந்துமைச் செல்வானென் றப்பாறந் கூற்றே மருந்து.

(பரி-ா.) எ-து,—பினிக்கு மருந்தாவது அதனையுற்றவன் அதனைத் தீர்க்கு மருத்துவன் அவனுக்குக் கருவியாகிய மருந்து அதனைப் பிழையாமல் இயற்றுவானென்று சொல்லப்பட்ட நான்கு பகுதியையுடைய நான்கு திறத்து, எ-று.

நான்கென்னு மென்வருகின்றமையின், அதுநோக்கி அப்பாலென்றெழுழி ந்தார். நாற்கூற்றுதென்பது விகாரமாயிற்று. அவற்றுள் உற்றவன்வகை நான்காவன—பொருளுடைமை, மருத்துவன் வழிநிற்றல், நோய்சிலை யினர்த்தல் வன்மை, மருத்துத்துவன்பம் பொறுத்தலென விவை. தீர்ப்பான்வகை நான்காவன—பலபினிகோய் காலன்டற்கஞ்சாமை, ஆசிரியனை வழிபட்டோதிய கல் வியு நுண்ணறிவுமுடைமை, பலகாலுங் தீர்த்துவருதல், மனமொழிமெய்க யேவாதலென விவை. மருந்தின்வகை நான்காவன—பலபினிகட்குமேற்றல், சுவை வீரியம் விளைவாற்றல்களான் மேம்படுதல், எளிதினெய்தப்படுதல், பகுதியோடு பொருந்துதலென விவை. இயற்றுவான்வகை நான்காவன — ஆதுரன்மாட்டன்புடைமை, மனமொழிமெய்க யேவாதல், சொல்லியன அவ்வாறேசெய்தல் வன்மை, அறிவுடைமை யென விவை, இவையெல்லாங் கூடியவழியல்லது பினி

தீராமையின், இத்தொகுதியையும் மருந்தன்றார். ஆயுள்வேதமுடையாரும் இவை கால்களாக நடக்குமென்பதுபற்றிப் பாதமென்றும், இவை மாறுபட்ட வழிக் சாத்தியமு முதிர்ந்து அசாத்தியமா மென்றங் கூறினார். இதனால் அதனைத் தீர்த்தற்கு வேண்டுவனவெல்லாங் தொகுத்துக் கூறப்பட்டன.

(தெ-ப-ா.)—மருந்து - (பினிக்கு) மருந்தாவது, உற்றவன் - (அதனை) யடைந்தவன், தீர்ப்பான் - (அதனைத்) தீர்க்கு மருத்துவன், மருந்து - (அவனுக்குச் சாதனமாகிய) மருந்து, உழைச்செல்வான் - (அதனைத்தப்பாமல்) செய்பவன், என்ற - என்றுசொல்லப்பட்ட, அப்பால் - அஞ்சான்கு பகுதியையுடைய, நாற்கூற்று - நான்குதிறுத்தது.

950. Medical science consists of four parts, viz. patient, physician, medicine and compounder; and each of these (again) contains four subdivisions.

## ஒழியல்.

இனி அவ்வரசியலினும் அங்கவியலினும் அடங்கா தொழிந்தவற்ற தியல்பு பதின்மூன் றதிகாரத்தாற் கூறுவான்ரூடங்கி, முதற்கட் குடிமை கூறுகின்றார்.

கூசு - ம். அதி. குடிமை.

அஃதாவது உயர்ந்த குடியின்கட் பிறந்தாரது தன்மை. உயர்ந்த குடிப் பிறப்பு நால்வகை வருணத்தார்க்கும் இன்றியமையாதாகவின், அச்சிந்தப்புப் பற்றி இது முன்வைக்கப்பட்டது.

க. இற்பிறந்தார் கண்ணல்ல தில்லை யியல்பாகச் செப்பமு நானு மொருங்கு.

(பரி-ா.) எ - து,—செம்மையும் நானும் சேரக் குடிப்பிறந்தார்மாட் டல்லது பிறர்மாட் டியற்கையாக உளவாகா, எ-து.

இல்லுக்குடி யென்பன ஈண் டியர்ந்தவற்றின் மேலே. செம்மை—கருத்துஞ் சொல்லுஞ் செயலுங் தம்முண்மாருகாமை. நான்—பழி பாவங்களின் மடங்குதல். இவை இற்பிறந்தார்க்காயின் ஒருவர் கற்பிக்கவேண்டாமற் றுமேயுள்ளாம், பிறர்க்காயிற் கற்பித்தவழியும் நெடிது நில்லா வென்பதாம்.

(தெ-ப-ா.)—செப்பமும் - செம்மையும், நானும்-வெட்கமும், ஒருங்கு-ஒருசேர, இல் பிறந்தார்கண் அல்லது - உயர்ந்த குடியிலே பிறந்தவரிடத்தல்லர்மல் (பிறரிடத்தே), இயல்பு ஆகசுபாவமாக, இல்லை - உண்டாகா.

951. Consistency (of thought, word and deed) and fear (of sin) are conjointly natural only to the high born.

ஒ. ஒழுக்கமும் வாய்மையு நானுமிம் மூன்று  
மிழுக்கார் குடிப்பிறங் தார்.

(பரி-ஈ.) எ-து,—உயர்ந்த குடியின்கட் பிறந்தார் தமக்குரிய ஒழுக்கம் மெய்மை நானென்பத்த இம் மூன்றங்கண்ணும் கல்வியானன்றித் தாமா கவே வழுவார், எ-று.

ஒழுக்க முதலியன மெய்மொழி மனங்களினவாகவிள், அம்முறைய வாயின. இழுக்குதல் அறியாது வருகின்றமையின், இழுக்காரோன்றுப்.

(தெ - ப - கா.)—குடிப்பிறங்தார்-உயர்ந்த குடியிற்பிறந்த வர், (தமக்குரிய), ஒழுக்கமும்-நன்னடைக்கையும், வாய்மையும்-மெய்மையும், நானும் - வெட்கமும் ஆகிய, இம்மூன்றும்-இம் மூன்றிடத்தும், இழுக்கார் - (நாலறிவா லல்லாமல் தாமாகவே) வழுவார்.

952. The high born will never deviate from these three: good manners, truthfulness and modesty.

ஈ. நகையீகை யின்சொ விகழாமை நான்கும்  
வகை யென்ப வாய்மைக் குடிக்கு.

(ப-ஈ.) எ - து,—எக்காலத்துங் திரிபில்லாத குடியின்கட் பிறந்தார்க்கு வறியார் சென்றவழி முகமலர்ச்சியும், உள்ளன கொடுத்தலும், இன்சொற் சொல்லுதலும், இகழாமையுமாகிய இந்நான்கும் உரிய கூறென்று சொல்லு வர் நூலோர், எ-று.

பொய்மை திரிபுடைமையிற் நிரிபின்மையை வாய்மையென்றும், இல்லான யெல்லாரு மென்றுவராகவிள் இகழாமையை அவர் கூறுக்கியுங் கூறி அர். குடி-ஆகுபெயர். நான்கின்வகையென்பது பாடமாயின், வாய்மைக் குடி ப்பிறந்தார்க்குப் பிறரின் வேறுபாடு இந்நான்கானுளதாமென் ருகாக்க. இவை மூன்றுபாட்டானுங் குடிப்பிறந்தார் தியல்பு கூறப்பட்டது.

(தெ-ப-கா.)—வாய்மை - (எக்காலத்தும்) வேறுபடாத, குடிக்கு - குடியிற் பிறந்தவர்க்கு, (வறியவர் சென்றவிடத்து), நகை - முகமலர்ச்சியும், ஈகை - (உள்ளவை) கொடுத்தலும், இன் சொல் - இனியசொற் (சொல்லுதலும்), இகழாமை - இகழாமையும், நான்கும் - (ஆகிய) நான்கும், வகை - (உரிய) வகை யாகும், என்ப - என்று சொல்லுவர் (நூலோர்).

953. A cheerful countenance, liberality, pleasant words, and an unreving disposition, these four are said to be the proper qualities of the truly high born.

ஈ. அடுக்கிய கோடி பெறினுங் குடிப்பிறந்தா  
குன்றுவ செய்த விலர்.

(பரி-ா.) எ-து,—பலவாக அடிக்கிய கோடி யளவிற்கும் பொருளைப் பெற்றாயினும், உயர்ந்த குடியின்கட் பிறந்தார் தம் மொழுக்கங் சூன்றுங் தொழில்களைச் செய்யார், எ-று.

அடிக்கிய கோடி யென்பது ஈண் டெண்ணப்படும் பொருள்மே விண்றது. குன்றுங் தொழில்கள்—சூன்றுதற் கேதுவாய தொழில்கள்.

(தெ - ப - ா.)—அடிக்கிய - (பலவாக) அடிக்கிய, கோடி-கோடியளவினதாகிய பொருளை, பெறினும்-பெற்றாலும், குடிப் பிறந்தார் - உயர்ந்தகுடியிலே பிறந்தவர், குன்றுவ - (தம் மொழுக்கங்) குன்றுங் தொழில்களை, செய்தவீர் - செய்யமாட்டார்கள்.

**954.** Though blessed with immense wealth, the noble will never do anything unbecoming.

ஞ. வழங்குவது துள்வீழ்ந்தக் கண்ணுங் பழங்குடி பண்பிற் ரலைப்பிரித வின்று.

(பரி-ா.) எ-து,—தொன்று தொட்டு வருகின்ற குடியின்கட் பிறந்தார் தாங்கொடுக்கும் பொருள் பண்டையிற் சுருங்கியவிடத்தும் தம்பண்புடைமையின் நீங்கார், எ-று.

தொன்றுதொட்டு வருதல் - சேர சோழ பாண்டிய ளென்றபோலப் படைப்புக்காலங் தொடங்கி மேம்பட்டு வருதல். அவர்க்கு நல்குரவாவது வழங்குவது உள் வீழ்வதாகவின், அதனையே கூறினார்.

(தெ - ப - ா.)—பழம் குடி - பழமைதொட்டு வருகிற குடியிலே பிறந்தவர், வழங்குவது - (தாம்) கொடுக்கும்பொருள், உள்வீழ்ந்த கண்ணும் - முன்னையளவிலே சுருங்கியவிடத்தும், பண்பின் - (தமது) குணமுடைமையில், தலைப்பிரிதல் இன்று - நிங்கார்.

**955.** Though their means fall off, those born in ancient families, will not lose their character (for liberality).

கூ. சலம்பற்றிச் சால்பில செய்யார்மா சற்ற குலம்பற்றி வாழ்துமென் பார்.

(பரி - ா.) எ-து,—வசையற்று வருகின்ற நங் குடிமரபினே டொத்து வாழுக்கடவேமென்று கருதி அவ்வாறு வாழ்வார், வறுமையற்ற வழியும், வஞ்சளையப் பொருங்கி, அமைவிலவாய தொழில்களைச் செய்யார், எ-று.

அமைவின்மை—அம்மரபிற்கேலாமை. இவை மூன்று பாட்டானும் அவர் வறுமையற்றவழியும் அவ்வியல்பின் வெறுபடாளென்பது கூறப்பட்டது.

(தெ - ப - ா.)—மாச அற்ற - வசையற்று வருகின்ற, குலம் பற்றி - (நமது) குடிமரபினே டொத்து, வாழ்தும் என்பார் - வாழுக்கடவோமென்று நினைத்து அப்படியே வாழ்வோர் (வறுமை

யுற்றவிடத்தும்), சலம் பற்றி-வஞ்சனையைப் பொருந்தி, சால்பு இல - அமைவில்லாத தொழில்களை, செய்யார்-செய்யமாட்டார்.

956. Those who seek to preserve the irreproachable honour of their families will not viciously do what is detrimental thereto.

**எ. குடிப்பிறந்தார் கண்விளங்குங் குற்றம் விசம்பின் மதிக்கண் மறுப்போ லுயர்ந்து.**

(பரி-ா.) எ-து,—உயர்ந்த குடியின்கட் பிறந்தார்மாட் ஓதாங் குற்றம், தான் சிறிதேயாயினும் விசம்பின்கண் மதியிடத்து மறுப்போல ஒங்கித் தோன்றும், எ-று.

உயர்குடி முதலிய பொருள் வகை மூன்றாக்கும் விசம்பு முதலிய உவமை வகை யொத்துப் பான்மாறுபட்டது. குடிய துயர்ச்சியானும், மதிபோன்ற அவர் நற்குணங்களோடு மாறுதலானும், உலகெங்கும் பரந்து வெளிப்படு மென்பதாம்.

(தெ - ப - ா.)—குடி பிறந்தார்கண் - உயர்ந்த குடியிற் பிறந்தவரிடத்தே (உண்டாகிற), குற்றம் - குற்றமானது, (தான் சிறியதேயாயினும்), விசம்பின் - ஆகாசத்தின்கண், மதிக்கண் - சந்திரனிடத்து, மறு போல் - களங்கம்போல, உயர்ந்து-ஒங்கி, விளங்கும் - தோன்றும்.

957. The defects of the noble will be observed as clearly as the dark spots in the moon.

**அ. நலத்தின்க ணுரின்மை தோன்றி னவனைக் குலத்தின்க ணையைப் படும்.**

(பரி - ா.) எ-து,—குல நல முடையனும் வருகின்றவன்கள்னே ஈர மின்மை யுளதாமாயின், அவனை அக் குலப் பிறப்பின்கண்னே ஜயப்படும் உலகம், எ-று.

நலமும் குலமும் ஆகுபெயர். நாரின்மையாற் கொடாமையுங் கடுஞ் சொல்லு முதலிய கூறப்பட்டன. தோன்றினென்பது தோன்றுமை விளக்கி வின்றது. நலனுடையனும் வருதலினிடையே இவை தோன்றவின், உள்ளது ஜயமாயிற்று. உலகமென்பது அவாய் நிலையான் வந்தது. ஜயப்படலென்பது பாடமாயின், ஜயப்படுகவென விதியாக்கி யுனாக்க. இவை யிரண்டு பாட்டா னும் வேறுபட்டவழிப்படு மிழுக்குக் கூறப்பட்டது.

(தெ - ப - ா.)—நலத்தின்கண் - (குல) நலமுடையனும் வருகின்றவனிடத்தே, நார் இன்மை - அன்பில்லாமை, தோன்றின் - உண்டாமாயின், அவனை—, குலத்தின்கண் - அக்குலப் பிறப்பிடத்தே, ஜயப்படும் - சந்தேகப்படும் (உலகம்.)

958. If one of a good family betrays want of affection, his descent from it will be called in question.

கூ. நிலத்திற் கிடந்தமை கால்காட்டுங் காட்டும்  
குலத்திற் பிறந்தார்வாய்ச் சொல்.

(பரி-ஞ.) எ-து,—நிலத்தி னியல்பை அதன்கள் முளைத்த முளை காட்டும்; அதுபோலக் குலத்தினியல்பை அதன்கட் பிறந்தார்வாயிற்சொற் காட்டும், எ-று.

கிடந்தமை - உள்ளபடி. முளைத்தமாத்திரத்தானே நன்மையுங் திமையுங் தெரிதவின், இலைமுதலிய கூருராயினார்; ஆகவே, பெராருளினுஞ் செயன் முதலியன வேண்டாவாயின. குலத்தியல் பறிதற் கருவி கூறுவார்போன்று, இன் சொல் வேண்டுமேஷ்றவா ரூயிற்று.

(தெ-ப-ஞ.)—நிலத்தில் கிடந்தமை - நிலத்தினியல்பை, கால் - (அதனிடத்தே முளைத்த) முளையானது, காட்டும் - காட்டுவிடும்; (அதுபோல), குலத்தில் பிறந்தார் வாய்ச் சொல் - நல்ல குலத்தில் பிறந்தவர்களின் வாயிலுண்டாகுஞ் சொற்கள், காட்டும் - (அக்குலத்தினியல்பை) காட்டும்.

959 As the sprout indicates the nature of the soil, (so) the speech of the noble indicates (that of one's birth.)

கா. நலம் வேண்டி அனுநடமை வேண்டுங் குலம் வேண்டி  
வேண்டுக யார்க்கும் பணிவு. [ஞ]

(பரி-ஞ.) எ-து,—ஒருவன் தனக்கு நலனுடைமையை வேண்டுவனுயின், தா அனுநடயானுதலை வேண்டுக; குலனுடைமையை வேண்டுவனுயின், பணியப்படுவார் யாவர்மாட்டும் பணிதலை வேண்டுக, எ-று.

நலம்—புகழ், புண்ணியங்கள். வேண்டு மென்பது விதிப்பொருட்டாய் நின் ரது, “வினைப்படு தொகுதியிலும்மை வேண்டும்” என்புழிப்போல. அந்தனர் சான்னேர் அருந்தவத்தோர் தம்முன்னேர் தந்தை தா யென் நிவொல்லாரு மடங்க, யார்க்குமென்றார். பணிவு—இருக்கை யெழுவும் எதிர்செலவும் முதலாயின. இவை யிரண்டு பாட்டானும் சூடிமைக்கு வேண்டுவன கூறப்பட்டன.

(தெ - ப - ஞ.)—(ஒருவன்) நலம் வேண்டின் - (தனக்கு) நலமுடைமை வேண்டுவானுகில், நான் உடைமை-நானுமுடையவானுதலை, வேண்டும் - வேண்டக்கடவன்; குலம் வேண்டின் - குலமுடைமையை வேண்டுவானுயின், யார்க்கும் - (வணங்கத் தக்க) யாவரிடத்தும், பணிவு - வணங்குதலை, வேண்டுக - வேண்டக்கடவன்.

960. He who desires a good name must desire modesty; and he who desires (the continuance of) a family greatness must be submissive to all.

கௌ-ம். அதி. மாணம்.

இனிக் குடிப்பிறந்தார்க்கு உரியவாய் குனங்கள் கூறுவான் ஞெடங்கி, முதற்கண் மானங் கூறுகின்றார். அஃதாவது எஞ்ஞான்றுங் தங்கிலையிற் ரூமா

மையும், தெய்வத்தாற் ரூட்டுவந்துழி உயிர்வாழாமையு மாம். இஃது, அக்குடிப் பிறப்பினை நிறுத்ததலுடைமையின், அச்சிறப்புப்பற்றி முன்வைக்கப்பட்டது.

**க. இன்றி யமையாச் சிறப்பின வாயினுங் குன்ற வருப விடல்.**

(பரி-ஈ.) எ-து,—செய்யாதவழித் தாம் அமையாத சிறப்பினை யுடைய வேயெனினும், தங்குடிப்பிறப்புத் தாழவருஞ் செயல்களை யொழிக, எ-று.

அமையாமை—இறத்தல். குடிப்பிறப் பென்பது அதிகார முறைமையான் வங்கது. இறப்பவருவழி இளிவங்தன செய்தாயினும் உய்கவென்னும் வட நான்முறைமையை மறுத்து, உடம்பினது நிலையின்மையையும் மானத்தினது நிலையுடைமையையுங் தூக்கி அவை செய்யற்க வென்பதாம்.

(தெ - ப - ஈ.)—இன்றி அமையா - செய்யாதவிடத்தே தாம் அமையாத, சிறப்பின ஆயினும் - சிறப்புடையவை யானு லும், குன்ற - (தங்குடிப்பிறப்பானது) தாழ், வருப - வருஞ்செயல்களை, விடல் - விடக்கடவன்.

961. Actions that would degrade (one's) family should not be done, though they may be so important that not doing them would end in death.

**ஒ. சீரினுஞ் சீரல்ல செய்யாரோ சீரோடு பேராண்மை வேண்டு பவர்.**

(பரி-ஈ.) எ-து,—புகழ் செய்யுமிடத்துங் தங்குடிமைக் கொவ்வாத இளிவரவுகளைச் செய்யார், புகழுடனே மானத்தை நிறுத்துதலை விரும்புவார், எ-று.

எவ்விடத்தும் நிலைகுலையாத திண்மையான் உளதாதல்பற்றிப் பேராண்மை யெனப்பட்டது. நிலையுடைய புகழின்பொருட்டாகவஞ் செய்யாளன் பதாம்.

(தெ - ப - ஈ.)—சீரோடு - புகழுடனே, பேர் ஆண்மை-மானத்தை நிறுத்துதலை, வேண்டுபவர் - விரும்புகின்றவர்கள், சீரினும் - புகழ் சம்பாதிக்குமிடத்தும், சீர் அல்ல - (தங்குடிக்கு) ஒவ்வாத (இழிதொழில்களை), செய்யார் - செய்யமாட்டார்கள்.

962. Those who desire (to maintain their) honour, will surely do nothing dishonourable, even for the sake of fame.

**ஏ. பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய சுருக்கத்து வேண்டு முயர்வு.**

(பரி-ஈ.) எ-து,—குடிப்பிறந்தார்க்கு நிறைந்த செல்வமுளதாய வழி யாவர்மாட்டும் பணிவு வேண்டும்; குறைந்த ஈல்குரவளதாய வழிப் பணியாமை வேண்டும், எ-று.

பணியாமை—தாழ்வுவாராமற் பழையவர்க்கிக்கண்ணே சிற்றல். செல்வக்காலை அஃதுயர்க்கி செய்யத் தாங் தாழ்தலும், அல்லற்காலை அது தாழ்வ

செய்யத் தாழையர்தலும், வேண்டுமென்பதாம். இவை மூன்று பாட்டானும் தாங்காழ்தற்கேதுவாயின செய்யாமைச் சிறப்புக் கூறப்பட்டது.

(தெ - ப - கா.) — (குடிப்பிறந்தவர்க்கு), பெருக்கத்து - நிறைந்தசெஸ்லவும் உண்டானவிடத்து, பணிதல் வேண்டும் - (யாவ ரிடத்தும்) பணிவு வேண்டும் ; சிறிய - குறைந்த, சருக்கத்து - வறுமை யுண்டானவிடத்து, உயர்வு வேண்டும் - பணியாமை வேண்டும்.

963. In great prosperity humility is becoming; dignity, in great adversity.

ச. தலையி னிழிந்த மயிரஜெயர் மாந்தர்  
நிலையி னிழிந்தக்கடை.

(பரி-கா.) எ-து, -குடிப்பிறந்த மாந்தர், தம்முயர்ந்த நிலையை விட்டு அதனினின்றுங் தாழ்ந்தவழி தலையை விட்டு அதனி னின்றும் வீழ்ந்த மயிர்ஜெய யோப்பர், எ-ஆ.

அங்கிலைபை விடாது நின்றவழிப் பேணப்படுதலும், விட்டுத் தாழ்ந்தவழி இழிக்கப்படுதலும், உவமையாற் பெற்றும்.

(தெ - ப - கா.)—மாந்தர் - (குடிப்பிறந்த) மனிதர், நிலையின் - (தம்முயர்ந்த) நிலையிலிருந்து, இழிந்தக்கடை - தாழ்ந்த விடத்து, தலையின் இழிந்த - தலையிலிருந்து வீழ்ந்த, மயிர் அஜெயர் - மயிர்போல்வர்.

964. They who have fallen from their (high) position are like the hair which has fallen from the head.

ஞ. குன்றி னையாருங் குன்றுவர் குன்றுவ  
குன்றி யனைய செயின்.

(பரி-கா.) குடிப்பிறப்பான் மலைபோல வயர்ந்தொரும் தாழ்தற் கேது வாகிய செயல்களை ஒரு குன்றி யளவாயினுஞ் செய்வராயிற் ரூழ்வர், எ-ஆ.

குன்றி யனையவுமென்னும் இழிவு சிறப்பும்மை விகாரத்தாற் ரெட்க்கது. தாழ்தற்கேதுவாய செயல்களாவன இளிவந்தன. சொற்பின்வருங்கிலை.

(தெ-ப-கா.)—குன்றின் அஜையாரும் - (குடிப்பிறப்பால்) மலைபோலுயர்ந்தவரும், குன்றுவ - தாழ்தற்கு ஏதுவாகிய செயல்களை, குன்றி அஜை - ஒருகுன்றிமணி யளவாயினும், செயின்-செய்தால், குன்றுவர் - தாழ்வார்.

965. Even those who (are exalted) like a hill will be thought low, if they commit deeds that are debasing.

சு. புகழின்றாற் புத்தேணுட் யெயாதா லென்மற்  
நிகழ்வார்பின் சென்று நிலை.

(பரி-ஈ.) எ-து,—மானத்தை விட்டுத் தன்னை யவமதிப்பார் பின்னே ஒருவன் சென்று நிற்கின்ற நிலை இவ்வுலகத்துப் புகழ்பயவாது ; ஏனெப்பட்டதே ஞாலகத்துச் செலுத்தாது ; இனி அவனுக்கு அது செய்வதியாது ? எ-று.

புகழ் பயப்பதீனாப் புகழென்றார். பயனுய இவ்விரண்டு மின்றிக் கொன்னே மானங் கெடுக்கின்றது என்னை யென்பதாம். இவை மூன்று பாட்டானும் அவை செய்தற் குற்றங் கூறப்பட்டது.

(தெ - ப - ஈ.)—இகழ்வார் பின் - (தம்மை) அவமதிப்பவர்பின்னே, சென்று நிலை - (ஒருவன் மானம் விட்டு) சென்று நிற்கின்றநிலை, புகழ் இன்று - (இவ்வுலகத்து) புகழுண்டாக்காது ; புத்தேள் நாட்டு - (மற்றை) தெய்வலோகத்திலே, உய்யாது - செலுத்தாது ; மற்று - இனி, என் - (அவனுக்குச் செய்வது) யாது?

966. Of what good is it (for the high-born) to go and stand in vain before those who revile him. It only brings him loss of honour and exclusion from heaven.

எ. ஒட்டார்பின் சென்றெருருவன் வாழ்தலி னங்னிலையே கெட்டா னெனப்படுத் னன்று.

(பரி-ஈ.) எ-து,—தன்னை யிகழ்வார் பின்னே சென்று பொருள் பெற்று அதனுலோருவன் உயிர்வாழ்தலின், அது செய்யாது இறந்தானென்று சொல்லப்படுதல் அவனுக்கு நன்று, எ-று.

ஒட்டுதல்-பொருங்குதல். அங்கிலையே யென்றது செல்லாத மூன்னை நிலைக்கண்ணே நின்றென்றவாறு ; அப்பொழுதே யென்றுமாம். புகழும் புத்தே ஞாடும் பயவாதேனும் பொருள் பெற்று உயிர் வாழ்வா மென்பாகை நோக்கிக் கூறியது.

(தெ - ப - ஈ.)—ஒட்டார் பின் - (தன்னை) இகழ்வார்பின்னே, சென்று - போய், (பொருள்பெற்று), ஒருவன் வாழ்தலின்- (அதனால்) ஒருவன் உயிர்வாழ்தலைக்காட்டிலும், அங்கிலையே - மூன்னை நிலையிலேநின்று, கெட்டான் எனப்படுதல் - இறந்தானென்று சொல்லப்படுதல், நன்று - (அவனுக்கு) நன்று.

967. It is better for a man to be said of him that he died in his usual state than that he eked out his life by following those who disgraced him.

ஆ. மருங்தோமற் றானேம்பும் வாழ்க்கை பெருங்தகைமை பிடழிய வந்த விடத்து.

(பரி-ஈ.) எ-து,—உயர் குடிப்பிறப்புத் தன்வலியாகிய மானம் அழியவங்கும், இறத்த லொழிக்கு பயனில்லாத வுடம்பினைக் காக்கும் வாழ்க்கை பின்னுமிறவாமைக்கு மருந்தாமோ? எ-று.

மற்றென்பது மேற்சொல்லிய இறப்பினை மாற்றி கின்றது. கற்குணங்கட்ட கெல்லாம் இடஞ்தற் சிறப்புப்பற்றிப் பெருங் தகைமையென்றும், அவையெல்லாவற்றுள்ளும் அதற்கு வலியாதற் சிறப்புப்பற்றிப் பிடென்றும், அஃதழிந் தால் நின்றவெற்றுடம்பு இழிக்கப்படுதலின் அதனை ஊளன்றும், பின்னு மிறத் தல் ஒருதல்லெயன்பார் மருங்கோ வென்றுங் கூறினார். மானத்தின் ரெழில் அதற்கிடனுகிய சூழப்பிறப்பின் மேனின்றது.

(தெ-ப-ா.) — பெருங் தகைமை - உயர்குடிப் பிறப்பானது, பிடு-(தன்) வலியாகிய மானம், அழிய வந்தவிடத்து-அழியும்படி நேரிட்டபோது, ஊன் ஒம்பும் - (இறந்துபோகாமல் பயனில்லாத) உடம்பைக் காப்பாற்றும், வாழ்க்கை - வாழ்வானது, மற்று மருங்கோ - (பின்னுமிறவாமைக்கு) மருங்காமோ.

968. For the high born to keep their body in life when their honor is gone will certainly not prove a remedy against death.

க. மயிர்நீப்பின் வாழாக் கவரிமா வன்னு  
ருயிர்நீப்பர் மானம் வரின்.

(பரி-ா.) எ-து,—தன் மயிர்த்திரளின் ஒரு மயிர் நீங்கினும் உயிர் வாழாத கவரிமாவை யொப்பார், உயிர் நீக்கத்தான் மானமெய்து மெல்லைவரின், அதனைத் தாங்கா திறப்பர், எ-று.

இழிவு சிறப்பும்மை விகாரத்தாற் ரெட்கது. உயிரும் மானமும் உடனில் லாமைக்கண், பின்னும் போவதாய உயிராந்தது எஞ்ஞான்றும் விற்பதாய மானத்தை பெய்துவளான்பதாம். உவமை அவர்க்கு அஃதியல்பென்பது விளக்கி கின்றது.

(தெ-ப-ா.)—மயிர் நீப்பின் - (தன் மயிர்த்திரளில்) ஒரு மயிர் நீங்கினும், வாழாத - உயிர்வாழாத, கவரிமா அன்னூர் - கவரிமாவை யொப்பவர், மானம் வரின் - (உயிர்நீக்குதற்கான) மானம் பெறுமளவுவரின், உயிர் - அவ்வுயிரா, நீப்பர்-விடுவர்.

969. Those who give up (their) life when (their) honor is at stake are like the yac which kills itself at the loss of (even one of) its hairs.

க. இளிவரின் வாழாத மான முடையா  
ரொளிதொழு தேத்து மூலகு.

(பரி-ா.) எ-து,—தமக்கோ ரிழிவு வந்தவழிப் பொறுத்து உயிர் வாழாது அதனை நீத்த மானமுடையாரது புகழ்வழிவினை எஞ்ஞான்றுங் தொழுது துழியா நிற்பர் உலகத்தார், எ-று.

“புலவர் பாடும் புகழுடையோர் விசம்பின்—வலவ ளேவா வான ஓர்தி யெய்துவு” ராகவின், துறக்கச்செலவு சொல்லவேண்டா வாயிற்று. இவை நான்கு பாட்டானும் மானப்பொருட்டாய இறப்பினது சிறப்புக் கூறப்பட்டது.

(தெ-ப-ா.)—இளி வரின் - (தமக்கு) ஒரவமானம் வந்த விடத்து, வாழாத - (பொருமல்) உயிர்விட்ட, மானம் உடை

யார் - மானமுடையவரது, ஒளி - புகழ்வடிவை, உலகு - உலகத்தார், தொழுது ஏத்தும் - (எங்கானுங்) தொழுது துதியாகிற்பர்.

970. The world will (always) praise and adore the fame of the honourable who would rather die than suffer indignity.

காரு-ம். அதி. பெருமை.

அஃதாவது செயற்கியசெய்தல், தருக்கின்மை, பிறர் குற்றங்கூருமையென்றிலை முதலிய நற்குணங்களாற் பெரியாரது தன்மை. நிலையினு மேன் மேலுயர்த்தற் பயத்தவாய விவை உளவாவது நிலையிற் ரூமாமையுள்வழி யாக விள், இது மானத்தின்பின் வைக்கப்பட்டது.

க. ஒளியொருவற் குள்ள வெறுக்கை யினியொருவற் கஃதிறந்து வாழ்து மெனல்.

(பரி-ா.) எ-து,—ஒருவனுக் கொளியாவது பிறராற் செயற்கிய செப் வேமென்று கருதும் ஊக்கமிகுதி ; ஒருவனுக்கு மாசாவது அச்செயலை யொழிந்து உயிர்வாழுக்கடவே மென்று கருதுதல், எ-து.

ஓளி தானுள்ளையகாலத்து மிக்குத்தோன்றுத லுடைமை. “ஓளிசிறு னே ங்குபுகழ் செய்யான்” என்றார் பிறரும். மேலும் செயற்கிய செய்வார் பெரிய ரொன்றுராயினும், ஈண்டு அவை அளவிறந்த வொட்புரவு ஈகை முதலியவாம். அவற்றினானாய பெருமையை அதன் காரணத்தின் மேலிட்டு உள்ள வெறுக்கை யென்று, அது தன்னையே அதன் காரியமாகிய ஒளியாக்கியுங் கூறினார். இவ்வாறு இதனெதிர்மறைக் கண்ணுமொக்கும். இதனாற் பெருமையின் சிறப்புக் கூறப்பட்டது.

(தெ-ப-ா.)—ஒருவந்கு - ஒருவனுக்கு, ஒளி-ஒளியாவது, உள்ள வெறுக்கை - (பிறராலே செய்தற் கரியவைகளைச் செய் வோமென்று நினைக்கிற) மனவெழுச்சியின் மிகுதி; ஒருவந்கு-ஒருவனுக்கு, இளி - மாசாவது, அஃது இறந்து - அச்செயலை யொழிந்து, வாழ்தும் எனல் - உயிர்வாழுக்கடவோமென்று நினைத்தல்.

971. One's light is the abundance of one's courage; one's darkness is the desire to live destitute of such (a state of mind.)

2. பிறப்பொக்கு மெஸ்லா வுயிர்க்குஞ் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான்.

(பரி-ா.) எ-து,—எல்லா மக்களுயிர்க்கும் பொதுவாகிய பிறப்பியல்டு ஒக்குமேயெனினும், பெருமை சிறுமை யெனப்பட்ட சிறப்பியல்புகளொவ்வா, அவைசெய்யுங் தொழில்களது வேறுபாட்டான், எ-து.

வேறுபாடு—நல்லனவும், தீயனவும், இரண்டுமாயினவும், இரண்டுமல்ல வாயினவுமாய் அளவிறந்த பாகுபாடுகள். வினையத்தாற் பஞ்சஷுத பரினுமை

மாகிய யாக்கையைப் பொருந்தி நின்று அதன்பய எனுபவித்தல் எல்லாவருண த்தார்க்கு மொத்தலிற் பிறப்பொக்கு மென்றும், பெருமை சிறுமைகட்குக் கட்டளைக்கல்லாகிய தொழிற்பாகுபாடுகள் வருணங்தோறும் யாக்கைதோறும் வேறுபடுதலிற் சிறப்பொல்வா வென்றுங் கூறினார்.

(தெ-ப-ா.)—எல்லா உயிர்க்கும் - எல்லா மக்களுயிர்க்கும், பிறப்பு - (பொதுவாகிய) பிறப்பியல்பு, ஒக்கும் - ஒத்திருக்கும், (ஆயினும்), சிறப்பு - (பெருமை சிறுமையெனப்பட்ட) சிறப்பியல்புகள், செய் தொழில்-செய்யுங் தொழில்களது, வேற்றுமையான் - வேறுபாட்டால், ஒவ்வா - ஒத்திடாவாம்.

972. All human beings agree as regards their birth but differ as regards their characteristics, because of the different qualities of their actions.

ஏ. மேலிருந்து மேல்லார் மேல்லர் கீழிருந்துங் கீழ்ல்லார் கீழ்ல் வவர்.

(பரி - ணா) எ-து,—செயற்கிரிய செய்கலாது சிறியராயினார், உயர்ந்த வமளி முதலியவற்றின்மிசை யிருந்தாராயினும், பெரியராகார்; அவைசெய்து பெரியராயினார், தாழ்ந்த வறுஙிலத் திருந்தாராயினும், சிறியராகார், எ-று.

மேலிருத்தல் கீழிருத்தல் களாற் செல்வ நல்குரவுகளும், மேல் கீழ்களாற் பெருமை சிறுமைகளும் கருதப்பட்டன. இவை யிரண்டுபாட்டானும் முறையே குடிமை மாத்திரத்தானுஞ் செல்வமாத்திரத்தானும் அஃதுளதாகாமை கூறப்பட்டது.

(தெ-ப-ா.)—மேல் அல்லார் - (செய்தற் கரியவைகளைச் செய்யமாட்டாமல்) சிறியராயினேர், மேல் இருந்தும் - உயர்ந்த ஆதனங்களில் இருந்தாராயினும், மேல் அல்லர் - பெரியராகார்; கீழ் அல்லவர்-(அவைசெய்து) பெரியராயினேர், கீழ் இருந்தும்-தாழ்ந்த வெறுஙிலத்தில் இருந்தாராயினும், கீழ் அல்லார் - சிறியராகார்.

973. Though (raised) above, the base cannot become great; though (brought) low, the great cannot become base.

ஏ. ஒருமை மகளிரோ போலப் பெருமையுங் தன்னைத்தான் கொண்டொழுகி னுண்டு.

(பரி-ணா.) எ-து,—கவரா மனத்தினை யுடைய மகளிர் சிறையின் வழுவா மற் றம்மைத் தாங் காத்துக்கொண் டொழுகுமாறுபோல, பெருமைக்குண னும், ஒருவன் சிறையின் வழுவாமற் றன்னைத் தான் காத்துக்கொண்டொழுகு வானுயின், அவன்களுண்டாம், எ-று.

பொருளின்மேற்பாடு உவரையினும் வந்தது. கற்புண்டாதல் தோன்ற வின்றமையின், உம்மை ஏச்சவும்மை. ஒழுகுதல் மன மொழி மெய்களை யொடு

க்கி ஒப்புரவு முதலிய செய்துபோதல். இதனால் அஃதுளதாமாறு கூறப் பட்டது.

(தெ-ப-ா.)—இருமை - பிளவுபடாத மனத்தையுடைய, மகனிரோ போல - மக்களைப்போல, தன்னைத்தான்—, காத்தொ முகின் - (இருவன் நிறையின் வழுவாமல்) காத்துக்கொண்டு நடக்க வல்லனுயின், பெருமையும் - பெருமைக்குணமும், உண்டு - (அவனிடத்து) உண்டாம்.

974. Even greatness, like a woman's chastity, belongs only to him who guards himself.

ஞ. பெருமை யுடையவ ராற்றுவா ராற்றி  
ஏருமை யுடைய செயல்.

(பரி - னா.) எ-து,—அவ்வாற்றுற் பெருமை யுடையராயினார் தாம் வறி யராயவழியும் பிறராற் செய்தற்கியவாய தஞ்செயல்களை விடாது அவை செய்ய நெறியாற் கடைபோகச்செய்தலை வல்லராவர், எ-து.

வறியராய வழியு மென்பது, முன்செய்து போந்தமை தோன்றப் பெருமை யுடையவளொன்றதனாலும், ஆற்றுவாளொன்றதனாலும், பெற்றும். இதனால் அதனை யுடையார் செய்தி கூறப்பட்டது.

(தெ - ப - ா.)—பெருமை உடையவர் - (அவ்வழியாலே) பெருமையுடையவராயினார், (தாம் வறியராகிய வழியும்), அருமை உடைய - (பிறராலே செய்தற்கு) அருமை யுடையவாகிய, செயல் - (தஞ்சு) செயல்களை, ஆற்றின் - (அவை செய்யும்) வழியால், ஆற்றுவார் - (முடிவுபெற) செய்யவல்லவராவர்.

975. (Though reduced,) the great will be able to perform, in the proper way, deeds difficult (for others to do.)

கா. சிறியா ருணர்ச்சியு ஸில்லைப் பெரியாகாப்  
பேணிக்கொள் வேமென்னு நோக்கு.

(பரி - னா.) எ - து,—அப்பெற்றியராய பெரியாகா வழிபட்டு அவரியல் பிளையாக்கேடு மென்னுங் கருத்து மற்றைச் சிறியராயினார் மனத்தின்கண்ண உளதாகாது, எ-று.

குடிமை, செல்வம், கல்வி யென்றிவற்றது உண்மை மாத்திரத்தால் தம்மை வியந்திருப்பார்க்கு அவை நமக்கியல்பென்று அமைந்திருப்பாரா வழிப்பட்டு அஃதுடையராதல் கூடாதென்பதாம்.

(தெ-ப-ா.)—பெரியாகா-(அப்படிப்பட்ட) பெரியாகா, பேணி - வழிபட்டு, கொள்வேம் என்னும் - (அவரியல்பை) கொள்வோமென்னும், நோக்கு - கருத்து, சிறியார் - (மற்றை)

சிறியராயினாலோது, உணர்ச்சியுள் - மனத்தினிடத்து, இல்லை - உண்டாகாது.

**976.** It is never in the nature of the base to seek the society of the great and partake of their nature.

எ. இறப்பே புரிந்த தொழிற்றூஞ் சிறப்புங்தான்  
சிரல் வவர்கட் படின்.

(பரி-ஞா.) எ-து,—தனக்கொக்கும் பெரியாரிடத்து அமைங்கிருத்தலைச் செப்வதாய் சிறப்புத்தானும், தனக்கொவ்வாத சிறியாரிடத்துப் படுமாயின், அதனை யொழிக்குது தருக்கின்கண்ணே மிக்கசெயலை யுடைத்தாம், எ-று.

தருக்கினை மிகச்செய்யு மென்பதாயிற்று. சிறப்பு—குடிமை, செல்வம், கல் விகளியை மிகுதி. இவை யிரண்டு பாட்டானும் அஃதிலார் செய்தி கூறப் பட்டது.

(தெ-ப-ஞா.)—சிறப்பும்—(தனக்குத்தகும் பெரியோரிடத்து அடங்கியிருத்தலைச் செய்வதாகிய) சிறப்பும், தான்—, சிரல்லவர்கள் படின்— (தனக்குத்தகாத) சிறியவரிடத்து உண்டாமாயின், இறப்பே புரிந்த - (அடங்கி யிருத்தலோழிக்குது) செருக்கினி டத்திலே மிகுந்த, தொழிற்றூம் - செயலையுடைத்தாம்.

**977.** Even nobility of birth, wealth and learning, if in (the possession of) the base, will (only) produce ever-increasing pride.

அ. பணியுமா மென்றும் பெருமை சிறுமை  
யணியுமாங் தன்னை வியங்கு.

(பரி-ஞா.) எ-து,—பெருமையுடையார் அச்சிறப்புண்டாய ஞான்றுங் தருக்கின்றி அமைங்தொழுகுவார்; மற்றைச் சிறுமையுடையார் அஃதில்லாத ஞான்றுங் தம்மை வியங்கு புனியாநிற்பர், எ-று.

பொருளின் ரூபில்கள் பண்பின்மே லேற்றப்பட்டன. இஃது ‘அற்ற மறைக்கும் பெருமை’ என்புழியு மொக்கும். என்று மென்பது பின்னும் வங்கி யைங்கதது. ஆமென்பன விரண்டும் அசை. புனைதல்—பிறரிற் றமக்கோர் மிகுதி யையேற்றிக் கோடல். இதற்கு உயர்ந்தார் தாழ்வார் தாழ்ந்தார் உயர்வார் இஃதொரு விரோத மிருந்தவாறென்னென உலகியலை வியங்கு கூறிற்றுக்கு வாருருளார்.

(தெ-ப-ஞா.)—பெருமை - பெருமையுடையவர், என்றும்- சிறப்புண்டாகிய நாளிலும், பணியும் - அடங்கி நடப்பார்; சிறுமை - (மற்றை) சிறுமையுடையவர், (என்றும்) - அது இல்லாதநாளிலும், தன்னை வியங்கு - தம்மை மெச்சி, அணியும் - சிறப்பிப்பார்.

**978.** The great will always humble himself; but the mean will exalt himself in self-admiration.

கை. பெருமை பெருமித மின்மை சிறுமை  
பெருமித மூர்த்து விடல்.

(பரி-ா.) எ-து,—பெருமைக்குணமாவது காரண முண்டாய வழியும் அஃதியல் பாதனேக்கித் தருக்கின்றி யிருத்தல்; சிறுமைக் குணமாவது அஃதில் வழியும் அதனை யேற்றுக்கொண்டு தருக்கின் முடிவின் கண்ணே நின்று விடுதல், எ-று.

அளவுறுத்தருக்குத்தெலன்பதாயிற்று. விடுமென்று டாடமோதுவாருமூளர். முற்றுத் தொடரும் எழுவாய்த் தொடரும் தம்மு ஸியையாமையின், அது பாட மன்மை யுணர்க.

(தெ-ப-ா.)—பெருமை - பெருமைக்குணமாவது, பெருமிதம் இன்மை - (காரணம் உண்டாகியவிடத்தும் அது இயல் பாதனேக்கி) செருக்கில்லா திருத்தல்; சிறுமை - சிறுமைக் குணமாவது, பெருமிதம் ஊர்த்து விடல் - (காரணம் இல்லா விடத்தும் அதனை ஏற்றுக்கொண்டு) செருக்கின் முடிவிலே நின்றுவிடுதல்.

979. Freedom from conceit is (the nature of true) greatness, (while) obstinacy therein is (that of) meanness.

க0. அற்ற மறைக்கும் பெருமை சிறுமைதான்  
குற்றமே கூறி விடும்.

(பரி-ா.) எ-து,—பெருமை யுடையார் பிறர் மானத்தையே கூறி அவமானத்தை மறையா நிற்பர்; மற்றைச் சிறுமை யுடையார் பிறர்குணத்தை மறைத்துக் குற்றத்தையே கூறி விடுவர், எ-று.

மறைத்தலுக் கூறலும் ஏனையிடத்து மியைந்தன. அற்றம்—ஆகுபெயர். தானென்பது அசை. இவை மூன்று பாட்டானும் இருவர் செயலும் ஒருங்கு கூறப்பட்டன.

(தெ - ப - ா.)—பெருமை - பெருமையுடையவர், அற்றம் மறைக்கும் - (பிறர் மானத்தையே சொல்லி) அவமானத்தை மறையா நிற்பர்; சிறுமை - (மற்றை) சிறுமையுடையவர், குற்றமே கூறி விடும் - (பிறர் குணத்தை மறைத்து) குற்றத்தையே சொல்லி விடுவர்.

980. The great hide the faults of others; the base only divulge them.

கூகூ-ம். அதி. சான்றுண்மை.

அஃதாவது பலகுணங்களானு நிறைந்து அவற்றை யாடற்றன்மை. பலகுணங்களானு மென்பது சாலுதற் றேழிலாற் பெறப்படுதலின், அவற்றை

யென்பது வருவிக்கப்பட்டது. பெருமையுள்ளங்காத குணங்கள் பலவற்றையும் தொகுத்துக்கொண்டு நிற்றலின், இஃத்தன்னின் வைக்கப்பட்டது.

**க. கடனென்ப நல்லவை யெல்லாம் கடன்றின்து  
சான்றுண்மை மேற்கொள் பவர்க்கு.**

(பரி - ளா.) எ-து, — நமக்குத் தகுவது இதுவென் ரறிந்து சான்றுண்மையை மேற்கொண் டெ॥ழுகுவார்க்கு நல்லனவாய குணங்களைல்லாம் இயல்பா யிருக்குமென்று சொல்லுவர் நூலோர், எ-று.

சில குணங்களிலாயவழியும் உள்ளன செய்துகொண்டனவாய வழியுஞ் சான்றுண்மை யென்னாஞ் சொற்பொருள் கூடாமையின், நூலோர் இவ்வேதுப்பெயர் பற்றி அவிரிலக்கணம் இவ்வாறு கூறுவ கொள்பதாம்.

(தெ - ப - ளா.)— கடன் அறிந்து - (நமக்கு இது) தகுவதென்று அறிந்து, சான்று - (பலகுணங்களாலும்) நிறைந்து, ஆண்மை - (அவைகளை) ஆளுதற்றனமையை, மேல் கொள்பவர்க்கு - மேற்கொண்டு நடப்பவர்க்கு, நல்லவை எல்லாம் - நல்லகுணங்களைல்லாம், கடன் - இயல்பா யிருக்கும், என்ப - என்று சொல்லுவர் (நூலோர்).

**981. It is said that those who are conscious of their duty and behave with a perfect goodness will regard as natural all that is good.**

**ஒ. குணங்களாலும் சான்றேர்க் கொள்ள விரைவாக  
மெங்கலத் துள்ளது உமன்று.**

(பரி-ளா.) எ-து, — சான்றேர்க் கலமாவது குணங்களானும் கலமே; இஃப் தொழிக்க வறுப்புக்களானும் கலம் ஒரு நலத்தினு முள்ளதன்று, எ-று.

அகநலத்தை முன்னே பிரித்தமையின் ஏனைப்புற நலத்தைப் பிரைலமென்றும், அது குடிப்பிறப்புங் கல்வியு முதலாக நூலோடைத்த நலங்களுட் புகுதாமையின் எங் நலத்துள்ளது மன்றென்றுங் கூறினார். இவை யிரண்டு பாட்டானும் சால்பிற்கேற்ற குணங்கள் பொதுவகையாற் கூறப்பட்டன.

(தெ-ப-ளா.)— சான்றேர்க் கலன் - சான்றேர்க் கலமாவது, குண கலம் - குணங்களாலாகிய கலமே; பிற கலம் - அது நீங்களான (உறுப்புக்களாலாகிய) கலம், எங்கலத்து உள்ளதும் - எங்கலத்திலு முள்ளதும், அன்று - அல்லதாம்.

**982. The only delight of the perfect is that of their goodness; all other (sensual) delights are not to be included among any (true) delights.**

**ஒ. அன்புநா வெறுப்புறவு கண்ணேட்டம் வாய்மையோ  
டைந்துசால் பூன்றிய தூண்.**

(பரி - ளா.) எ - து, — சுற்றத்தார்மேலே யன்றிப் பிறமேலு முள்தாயவன்பும், பழிபாவங்களி ஞானமும், யாவர்மாட்டு மொப்புறவு செய்தலும், டழு

யார்மேற் கண்ணேடலும், எவ்விடத்தும் மெய்ம்மைக்குறலும் என சால்பென் னும் பாரதத்தைத் தாங்கிய தூண்களைத், எ-று.

என்னேடு முன்னவற்றேடுக் கூடித்து. இக்குணங்க வில்வழிச் சால்பு நில்லெப்ருமையின், இவற்றைத் தூணென்றா. ஏகதேச வருவகம்.

(தெ - ப - கா.)—அன்பு - (சுற்றத்தார்மேலே யல்லாமல் பிறர்மேலும் உண்டாகிய) அன்பும், நான் - (பழிபாவங்களில்) நாணலும், ஒப்புரவு - (யாவரிடத்தும்) உபகாரஞ் செய்தலும், கண்ணேட்டம் - (பழையவர்மேல்) கண்ணேடலும், வாய்மை யோடு - (எவ்விடத்தும்) மெய்மைசொல்லலும் என, சால்பு - சால்பென்னும் (பாரததை), ஊன்றிய - தாங்கிய, தூண் - தூண்கள், ஐங்கு - ஐந்தாகும்.

983. Affection, fear (of sin), benevolence, favour and truthfulness : these are the five pillars on which perfect goodness rests.

ச. கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமை  
சொல்லா நலத்தது சால்பு.

(பரி-கா.) எ-து,—பிறவறங்களும் வேண்டுமாயினுங் தவம் ஓருமிழையுங் கொல்லாத அறத்தின்கண்ணதாம் ; அதுபோலப் பிறகுணங்களும் வேண்டுமாயினுஞ் சால்பு பிறர் குற்றத்தைச் சொல்லாத குணத்தின் கண்ணதாம், எ-று.

நலமென்னும் ஆகுபெயர்ப்பொரு ஸிரண்டைனயுங் தலைமைதோன்ற இவ்விரண்டற்கு மதிகாரமாக்கிக் கூறினார். தவத்திற்குக் கொல்லாவறஞ் சிறந்தாற் போலச் சால்பிற்குப் பிறர் குற்றஞ் சொல்லாக்குணஞ் சிறந்த தென்பதாம்.

(தெ-ப-கா.) — நோன்மை - தவமாவது, கொல்லா நலத்தது - (பிற வறங்களும் வேண்டுமாயினும்) ஓருமிழையுங் கொல்லா அறத்தினிடத்ததாம் ; (அதுபோல), சால்பு - சால்பாவது, பிறர் தீமை சொல்லா நலத்தது - (பிறகுணங்களும் வேண்மாயினும்) பிறர் தீமையைச் சொல்லாத குணத்தினிடத்ததாம்.

984. Penance consists in the goodness that kills not, and perfection in the goodness that tells not others' faults.

ந. ஆற்றுவா ராற்றல் பணித வதுசான்றேர்  
மாற்றுரை மாற்றும் படை.

(பரி - கா.) எ-து,—ஒருகருமத்தைச் செய்து முடிப்பார தாற்றலாவது அதற்குத் துணையாவாத் தாழ்ந்து கூட்டிக்கொள்ளுதல் ; இனிச் சால்புடையார் தம்பகைவரைப் படைக்கை யொழிக்குங் கருவியும் அது, எ-று.

ஆற்றல்—அதுவல்லராங் தன்மை. இறந்தது தழீஇய வெச்சவும்மை விகாரத்தாற் ரெக்கது. சால்பிற்கேற்ற பணிதம் குணத்தது சிறப்புக் கூறுவார் ஏனையது முடன் கூறினார்.

(தெ - ப - ளா.) — ஆற்றுவார் - (ஒருக்குமத்தை) செய்து முடிப்பவரது, ஆற்றல் - வலிமையாவது, பணிதல் - (அதற்குத் துணையாவாரா) தாழ்ந்து கூட்டிக்கொள்ளுதல்; சான்றேர் - (இனி) சால்புடையவர், மாற்றுரை - பகைவரை, மாற்றும் படை - (பகைமை) இழிக்குஞ் சாதனமும், அது - அப்படிப் பணித்தேயாம்.

985. Stooping (to inferiors) is the strength of those who can accomplish (an undertaking); and that is the weapon with which the great avert their foes.

கூ. சால்பிற்குக் கட்டளை யாதெனிற் ரேல்வி  
துலையல்லார் கண்ணுங் கொள்ள.

(பரி - ளா.) எ-து,—சால்பாகிய பொன்னி னளவறிதற்கு உரைகல்லாகிய செயல் யாதெனின், அது தம் மினுயர்ந்தார்மாட்டுக் கொள்ளுஞ் தோல்வியை இழிந்தார் மாட்டுஞ் கோடல், எ-து—

தலை—ஒட்டு. எச்ச வம்மையான் இருதிறத்தார் கண்ணும் வேண்டுதல் பெற்றும். கொள்ளுதல்—வெல்லுமாற்ற லுடையராயிருந்தே ஏற்றுக் கொள்ளுதல். இழிந்தாரா வெல்லுதல் கருதித் தம்மோ டொப்பித்துக் கொள்ளாது தோல்வியான் அவரி னுயர்வராயின், அதனால் சால்பள வறியப்படு மென்பதாம்.

(தெ - ப - ளா.)—சால்பிற்கு - சால்பாகிய (பொன்னின்). அளவறிதற்கு, கட்டளை - உரைகல்லாகிய (செயல்), யாது எனி ன் - என்னவெனின், தோல்வி - (அது தம் மினுயர்ந்தவரிடத் துக் கொள்ளும்) தோற்பை, துலை அல்லார் கண்ணும் - இழிந்தவரிடத்தும், கொள்ள - (வெல்லும் வலிமை யுடையராயிருந்தே). ஏற்றுக்கொள்ளுதலாம்.

986. The touch-stone of perfection is to receive a defeat even at the hands of one's inferiors.

எ. இன்னுசெய் தார்க்கு மினியவே செய்யாக்கா  
லென்ன பயத்ததோ சால்பு.

(பரி - ளா.) எ-து,—தமக்கின்னுதவற்றைச் செய்தார்க்குஞ் சால்புடையார் இனியவற்றைச் செய்யாராயின், அச்சால்பு வேறென்ன பயனே யுடைத்து, எ-து.

சிறப்பும்மை அவர் இன்னுசெய்தற் கிடனுதல் விளக்கி நின்றது. ஒகாரம்-அசை. வினை எதிர்மறைப் பொருட்டு. தாழு மின்னுசெய்வராயின், சால்பாலோரு பயனுமில்லை யென்பதாம். இவை யைந்துபாட்டானாஞ் சிறப்பு வகையாற் கூறப்பட்டது.

(தெ - ப - ளா.)—(சால்புடையவர்) இன்ன - (தமக்கு) துன்பங் தருமவைகளை, செய்தார்க்கும் - செய்தவர்களுக்கும், இனியவே - இன்பங்தருமவைகளையே, செய்யாக்கால் - செய்யா

விடின், சால்பு - அச்சால்புடைமை, என்ன பயத்தது - (வேறே) என்ன பயனுடைத்து.

**987.** Of what avail is perfect goodness if it cannot do pleasing things even to those who have pained (it)?

அ. இன்மை யொருவற் கிளிவன்று சால்பென்னுங் திண்மையுண் டாகப் பெறின்.

(பரி - கா.) எ-து,—சால்பென்று சொல்லப்படும் வலியுண்டாகப்பெறின் ஒருவனுக்கு நல்குரவு இளிவாகாது, எ-று.

தளராமம் நாட்டுதலின், வலியாயிற்று. இன்மையான் வருவதைகளை இன்மைதானுக அபசிரித்துக் கூறினார். சால்புடையார் நல்கூர்ந்தவழியும் மேம்படுத் துடையான்பதாம்.

(தெ - ப-கா.)—சால்பு என்னும் - சால்பென்று சொல்லப்படும், திண்மை - வலிமை, உண்டு ஆகப் பெறின் - உண்டாகப் பெற்றால், ஒருவற்கு - ஒருவனுக்கு, இன்மை - வறுமையால் வருவது, இளிவு அன்று - இகழ்வாகாது.

**988.** Poverty is no disgrace to one who abounds in good qualities.

கை. ஊழி பெயரினுங் தாம்பெயரார் சான்றூண்மைக் காழி யெனப்படு வார்.

(பரி-கா.) எ-து,—சால்புடைமையாகிய கடற்குக் காலையென்று சொல்லப்படுவார் ஏனைக்கடலுங் காலயுணில்லாமற் காலங்கிரிந்தாலும், தாங்கிரியார், எ-று.

சான்றூண்மைது பெருமதோன்ற அதீனக் கடலாக்கியும், அதீனத் தாங்கிக்கொண்டு சிற்றலின் அஃதுடையாகாக் காலயாக்கியுங்.கூறினார்; “பெருங்கடற் காழி யையன் மாதோ” என்றார் பிறரும் ஏகதேசவருவகம்.

(தெ-ப-கா.)—சான்றூண்மைக்கு - சால்புடைமையாகிய (கடலுக்கு), ஆழி எனப்படுவார் - காலையென்று சொல்லப்படுவார், ஊழி பெயரினும் - (மற்றைக் கடலும் காலயுள் நில்லாமல்) காலம் வேறுபட்டாலும், தாம் பெயரார் - தாம் வேறு படார்.

**989.** Those who are said to be the shore of the sea of perfection will never change, though ages may change.

கா. சான்றவர் சான்றூண்மை குன்றி னிருநிலங்தான் ருங்காது மன்னே பொறை.

(பரி-கா.) எ-து,—பலகுணங்களாலு நிறைந்தவர் தந்தன்மை குன்றுவராயின் மற்றை யிருநிலங்தானுக் தன்பொறையைத் தாங்காதாய் முடியும், எ-று.

தானுமென்னு மெச்சவும்மை விகாரத்தாற்றெழுக்கது. அவர்க்கது குன்று யையும் அதற்கது தாங்கலும் இயல்பாகலான், அவையெழுஞ்சான்று முன்வாகா நின்றனவென்பது தோன்றநின்றமையின், யன் ஒழியிசைக்கண் வந்தது. ஓகா ரம் அசை. இதற்கு இருநிலம் பொறைதாங்குவது சான்றவர்துணையாக வருத ஸான் அதுவும் அது தாங்கலாற்றுதென் றுகாப்பாருமூளர். இவை மூன்றுபாட்டானும் அவற்றுளிறைந்தவரது சிற்புக் கூறப்பட்டது.

(தெ-ப-ா.)—சான்றவர் - (பலகுணங்களாலும்) நிறைந்த வர், சான்றுண்மை - (தமது) தன்மை, குஞ்சிள் - குன்றுவரா யின், இரு நிலந்தான் - மற்றைப்பெரிய பூமிதானும், பொறை- (தன்) பாரத்தை, தாங்காது - தாங்காதாய் முடியும்.

990. If there is a defeat in the character of the perfect, (even) the great world cannot bear (its) burden.

### கூ00-ம். அதி. பண்புடைமை.



அஃதாவது பெருமை சான்றுண்மைகளிற் கும்வழுவாதுநின்றே எல்லா ரியல்புகளும் மறிந்தொத்தொழுதுதல்; “பண்பெனப் படுவது பாடறிந் தொழுகல்” என்றார் பிறரும். அதிகாரமுறைமையும் இதனுனே விளங்கும்.

க. எண்பதத்தா லெய்த் லெளிதென்ப யார்மாட்டும் பண்புடைமை யென்னும் வழக்கு.

(பரி-ா.) எ-து,—யாவர்மாட்டு மெளியபசுவியராதலால் அரிதாயபன் புடைமையென்னும் நன்னெறியினையெய்துதல் எளிதென்று சொல்லுவர் நூ லோர், எ-று.

குணங்களா னிறைந்து செவ்வியெளியரு மாயக்காற் பண்புடைமைதானே உளதா மாகவின், எண்பதத்தாலெய்த லெளிதென்றும், அஃதுலகத்தையெல்லாம் வசிகிரித்தற்பயத்த தாகவின் அதனைத் தொல்லோர்சென்ற நன்னெறியாக்கியும், அதனை யெளிதி னெய்துதற்கு இது நூலோரோதிய வுபாயமென்பார் அவர்மேல் வைத்துங் கூறினார்.

(தெ-ப-ா.)—யார் மாட்டும் - யாவரிடத்தும், எண் பதத் தால் - எளியசமயத்தரா யிருந்தால், பண்பு உடைமை என்னும்- பண்புடைமை யெனப்படுகின்ற, வழக்கு - (அரிதாகிய) நல்வழி யை, எய்தல் - அடைதல், எளிது—, எண் ப - என்று சொல்லுவர் (நூலோர்).

991. If one is easy of access to all, it will be easy for one to obtain the virtue called goodness.

க. அன்புடைமை யான்ற குடிப்பிழத்த விவ்விரண்டும் பண்புடைமை யென்னும் வழக்கு.

(பரி - ளா.) எ-து,—பிறர்மே ஸன்புடையனுதலும் உலகத்தோடுமைக்கு குழியின்கட்ட பிறத்தலுமாகிய இவ்விரண்டும் ஒருவனுக்குப் பண்புடைமை யென்று உலகத்தார் சொல்லும் ஸன்னெறி, எ-று.

அமைதல்-ஒத்துவருதல். குடிப்பிறத்தலென்றது பிறந்தார்செயலை. தனித் தவழி ஆகாது இரண்டுங்கூடியவழியே ஆவதென்பது தோன்ற, முற்றும்மை கொடுத்தார். காரணங்கள் காரியமாக வுபசரிக்கப்பட்டன. இவையிரண்டுபாட்டானும் பண்புடையராதற் காரணங்களும்பட்டது.

(தெ-ப-ளா.)—அன்பு உடைமை - (பிறர்மேல்) அன்புடையதனுலும், ஆன்ற குடிப் பிறத்தல் - (உலகத்தோடு) அமைந்த குடியிற் பிறத்தலும் (ஆகிய), இவ்விரண்டும்—, பண்பு உடைமை என்னும் - (ஒருவனுக்கு) பண்புடைமை யென்று (உலகத்தார்) சொல்லும், வழக்கு - நல்வழி.

992. Affectionateness and birth in a good family, these two constitute what is called a proper behaviour to all.

ஈ. உறுப்பொத்தன் மக்களோப் பன்றுல் வெறுத்தக்க பண்பொத்த லொப்பதா மொப்பு.

(பரி - ளா.) எ - து,—செறியத்தகாத வடம்பாலோத்தல் ஒருவனுக்கு நன்மக்களோ டொப்பாகாமையின் அது பொருந்துவதன்று ; இனிப் பொருந்துவதாய வொப்பாவது செறியத்தக்க பண்பாலோத்தல், எ-று.

வடநூலார் அங்கமென்றமையின், உறுப்பென்றார். ஒருவனுக்கு நன்மக்களோடு பெறப்படு மொப்பாவது உயிரின்வேறுப் பிலையுதலில்லா வடம்பொத்தலன்று வேறன்றி நிலையுதலுடைய பண்பொத்தலாகலான், அப்பெற்றித்தாய அவர் பண்பினை யுடையனுக வென்பதாம்.

(தெ-ப-ளா.)—உறுப்பு ஒத்தல் - (நெருங்கத்தகாத) உடம்பாலோத்தல், மக்கள் ஒப்பு அன்று - (ஒருவனுக்கு) நல்லமனிதரோடு (ஒப்பாகாமையால்) பொருந்துவதன்று ; ஒப்பது ஆம் - (இனி) பொருந்துவதாகிய, ஒப்பு - ஒப்பாவது, வெறுத்தக்க - நெருங்கத்தக்க, பண்பு ஒத்தல் - பண்பாலோத்தல்.

993. Resemblance of bodies is no resemblance of souls; true resemblance is the resemblance of qualities that attract.

ச. நயனெடு நன்றி புரிந்த பயனுடையார் பண்புபாராட்டு முலகு.

(பரி - ளா.) எ-து,—நிதியையும் அறத்தையும் விரும்புதலாற் பிறர்க்குஞ்சும் பயன்படுத லுடையாரது பண்பினை உலகத்தார் கொண்டாடா சிற்பார், எ-று.

புரிந்தவென்னும் பெய்சொச்சம் கண்டுக் காரணப்பொருட்டு; நயனேறு நன்றிபுரிதலும் பயனுடைமையும் பண்புகாரணமாக வாதமையின், அதனைப் பாராட்டு மென்றார்.

(தெ-ப-ா.)—நயன் - நீதியையும், நன்றி - அறத்தையும், புரிந்த - விரும்புதலால், பயன் உடையார் - (பிறர்க்குந் தமக்கும்) பயன்படுதலுடையவரது, பண்பு - பண்பை, உலகு - உலகத்தார், பாராட்டும் - கொண்டாடா நிற்பார்.

994. The world applauds the character of those whose usefulness results from their equity and charity.

ஞ. நகையுள்ளு மின்னு திகழ்ச்சி பகையுள்ளும் பண்புள பாடறிவார் மாட்டு.

(பரி-ா.) எ-து,—தன்னையிகழ்தல் ஒருவற்கு விளையாட்டின் கண்ணும் இன்னுது; ஆகலாற் பிறப்பாடறிங் தொழுகுவார் மாட்டுப் பகைமையுள்வழி யும் அஃதுள தாகாது இனியவாய பண்புகளே உளவாவன, எ-று.

பாடறிவா கொனவே, அவ்வின்னுமை யறிதலும் பெற்றும். அதனையறிந்த வர் பின் அதுசெய்யார் இனியவே செய்வா கொன்பது கருத்து. இதற்குப் பிற கால்லாம் இரண்டுதொடருந் தம்முளியையாம லுரைப்பாரும், இன்னுதென்னுஞ் சொற்குப் பிறவாதென் றுரைப்பாரு மாயினார்.

(தெ-ப-ா.)—இகழ்ச்சி - (தன்னை) இகழ்தல், நகை யுள்ளும் - (ஒருவனுக்கு) விளையாட்டினிடத்தும், இன்னுது - துன் பந்தருவதாம்; (ஆகலால்), பாடு அறிவார்மாட்டு - (பிறர்) இயல் பறிந்து நடப்பவரிடத்து, பகையுள்ளும் - பகையுள்ளவிடத்தும், பண்பு - (அப்பகை உண்டாகாமல் இனிமையாகிய) பண்புகளே, உள் - உண்டாவனவாம்.

995. Reproach is painful to one even in sport; those (therefore) who know the nature of others exhibit (pleasing) qualities even when they are hated.

ஞ. பண்புடையார் பட்டுண்டு உலக மதுவின்றேன் மன்புக்கு மாய்வது மன்.

(பரி-ா.) எ-து,—பண்புடையார்கள்னே படுதலால் உலகியல் எஞ்சோன்று முண்டாய் வாராங்கிறது; ஆண்டுப்படுத வில்லையாயின், அது மன்னின்கட்டுக்கு மாய்ந்துபோவதாம், எ-று.

படவென்பது திரிச்துங்கிறது. உலகு—ஆகுபெயர். மற்றைப்பண்பில்லார் சார்பன்மையின் ஓர் சார்புமின்றி மன்னின்கட்டுக்கு மாயுமது வேண்டாவா யிற்றென்பது பட நின்றமையின், மன் ஒழியிசைக்கண் வந்தது. இவை நான்கு பாட்டானும் அதனை யுடையார துயர்ச்சி கூறப்பட்டது.

(தெ-ப-ா.)—பண்பு உடையார் - பண்புடையவரிடத்தே, பட்டு - படுதலால், உலகம் - உலகியல், உண்டு - (எங்ஙானும்)

உளதாய் வராங்கின்றது; இன்றேல் - (அங்கேபடுதல்) இல்லையா யின், அது - அவ்வுலகியல், மன்புக்கு - மன்னிலே புகுங்கு, மாய்வது - மாய்ந்து போவதாம்.

**996.** The (way of the) world subsists by contact with the good ; if not, it would bury itself in the earth and perish.

எ. அரம்போலுங் கூர்மைய ரேஞு மரம்போல்வர் மக்கட்பண் பில்லாதவர்.

(பரி-ஈ.) எ-து,—நன்மக்கட்கேயிய பண்பில்லாதவர் அரத்தின் கூர்மோலுங் கூர்மையையுடைய ரேஞ்சாயினும் ஓரறிவிற்றுயமரத்தினையொய்ப்பர், எ-று.

அரம்—ஆகுபெய். ஓரறிவு - ஊற்றினையறிதல். உவமையிரண்டனான், முன்னது தான் மடிவின்றித் தன்னையுற்றபொருள்களை மடிவித்தலாகிய தொழில்பற்றி வந்தது; ஏனையது விசேடவறிவின்மையாகிய பண்புபற்றிவந்தது. அவ்விசேடவறிவிற்குப் பயனாகிய மக்கட்பண்பின்மையின், அதுதானுமில்லையென்பதாயிற்று.

(தெ-ப-ஈ.)—மக்கள் - (நல்) மக்கஞுக்கே (உரிய), பண்பு இல்லாதவர்—, அரம் போலும் - அரத்தைப்போலும், கூர்மையர் ஏனும் - கூர்மையை யுடைய ரேஞ்சாயினும், மரம் போல்வர் - (பரிசத்தை அறிதலென்னும் ஓரறிவினதாகிய) மரத்துக்கொப்பாவர்.

**997.** He who is destitute of (true) human qualities (only) resembles a tree, though he may possess the sharpness of a file.

அ. நன்பாற்று ராகி நயமில செய்வார்க்கும் பண்பாற்று ராதல் கடை.

(பரி-ஈ.) எ-து,—தம்மொடு நட்பினைச் செய்யாது பகைமையைச் செய் தொழுகுவார் மாட்டும் தாம் பண்புடையரா யொழுகாமை அறிவுடையார்க் கிழுக்காம், எ-று.

நயம்—ஸரம். சிறப்பும்கை அவர் பண்பாற்றுமைக்கிடஞ்சல் தோன்ற நின்றது. அதனைச் செய்யிற் றுமும் அவர் தன்மையராவான்பார், கடையென்றார்.

(தெ-ப-ஈ.)—நன்பு - நட்பினை, ஆற்றூர் ஆகி - (தம் மோடு) செய்யாதவராகி, நயம் இல - பகைமையை, [ஸரமில்லா மையை என்றபடி], செய்வார்க்கும்-செய்து நடப்பவரிடத்தும், பண்பு ஆற்றூர் ஆகதல் - (தாம்) பண்புடையவராய் நடவாமை, கடை - (அறிவுடையவர்க்கு) இழுக்காம்.

**998.** It is wrong (for the wise) not to exhibit (good) qualities even towards those who bearing no friendship (for them) do only what is hateful.

கூ. நகல்வல்ல ரல்லார்க்கு மாயிரு ஞாலம்  
பகலும்பாற் பட்டன் றிருள்.

(பரி-ஹா.) எ-து,—பண்பிள்ளையான் ஒருவரோடுகலந்து உண்மகிழ்  
தங்மாட்டாதார்க்கு மிகவும் பெரிய ஞாலம் இருளில்லாத பகற்பொழுதிது  
இருளின்கட் கிடந்ததாம், எ-று.

எல்லாரோடுக் கலந்தறியப் பெறுமையிற் பண்பில்லார்க்கு உலகியல்  
தெரியாதென்பார், உலக மிருளின்கட் பட்ட தென்றூர். பாழ்பட்டன்றிரு  
ளைந்துபாடமோதி, இருணீக்கிற்றன்றென் றுகைப்பாரு மூளர்-

(தெ-ப-ஹா.)—நகல் வல்லர் அல்லார்க்கு - (பண்பில்லாமை  
யால் ஒருவரோடுகலந்து) உண்மகிழ்தல் மாட்டாதவர்க்கு, மா  
இரு ஞாலம் - மிகவும் பெரியழுமியானது, பகலும் - (இருளில்  
லாத) பகற்பொழுதிலும், இருட்பால் - இருளினிடத்தே, பட்ட  
ன்று - கிடந்ததாம்.

999. To those who cannot rejoice, the wide world is buried in  
darkness even in (broad) daylight.

க0. பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வ நன்பால்  
கலந்தீமை யாற்றிரிந் தற்று.

(பரி - ஹா.) எ-து,—பண்பிலாதவன் முன்னைநல்வினையா னெய்திய  
பெரியசெல்வம் அக்குற்றத்தால் ஒருவத்கும் பயன்படாது கெடுதல் நல்ல  
வான்பால் ஏற்ற கலத்தின் குற்றத்தால் இங்கவைத்தாகாது கெட்டாற்போ  
லும், எ-று.

கலத்தீமை யென்பது மெலிந்துநின்றது. தொழிலுமை மாகவின் பொரு  
ளின்கண் ஒத்ததொழில் வருவிக்கப்பட்டது. படைஞ்சு மாற்றிலனுத் ரேஷன்றப்  
பெற்ற வென்றும் எல்லாப்பயனுங் கோடற்கேற்ற இடனுடைமை தோன்றப்  
பெருஞ்செல்வ மென்றுங் கூறினார். அக்செல்வமும் பயன்படாதென்ற இத  
னன் வருகின்ற அதிகாரப் பொருள்மையும் தோற்றுவாய் செய்யப்பட்டது.  
இவை நான்குபாட்டானும் அஃதில்லார திழிவு கூறப்பட்டது.

(தெ-ப-ஹா.)—பண்பு இலான் - பண்பில்லாதவன், பெற்ற-  
(முன்னை நல்வினையினுல்) அடைந்த, பெருஞ்செல்வம்—, (அக்குற்றத்தால் ஒருவர்க்கும் பயன்படாது கெடுதல்), நல் பால் -  
நல்ல (பசுவின்) பால், கலம் - (ஏற்ற) கலத்தினது, தீமையால்-  
குற்றத்தால், திரிந்தற்று - கெட்டாற்போலும்.

1000. The great wealth obtained by one who has no goodness will  
perish like pure milk spoilt by the impurity of the vessel.

காக - ம். அதி. நன்றியில் செல்வம்.

---

அஃதாவது ஈட்டியாற்கும் பிறர்க்கும் பயன்படுத் தில்லைத் தீனியில்பு. உடையானது குற்றஞ் செல்வத்தின்மே வேற்றப்பட்டது. அசிகார முறைமை மேற்றேற்றுவாய் செய்வதனாற் பெற்றும்.

க. வைத்தான்வாய் சான்ற பெரும்பொரு எஃதுண்ணேன் செத்தான் செயக்கிடந்த தில்.

(பரி - ளா.) எ-து, — தன் மீனயகலமெல்லாம் நிறைதற் கேதுவாய் பெரும்பொருளை மீட்டிவைத்து உலோபத்தால் அதனை யுண்ணைதவன் உள்ளுயி ஞஞ்சு செத்தானும், அதன்கண் அவனுற் செயக்கிடந்ததோ ருரிமை யின்மையான், எ-று.

வைத்தானென்பது முற்றெங்கம். உண்ணுதல் அதனு கீழ்ப்புண்களையும் நூகர்தல். வாய்சான்ற பெரும்பொருளை வைத்தானென்றுவன் அதனையுண்ணது செத்தவழி அதன்கண் அவனுற் செயக்கிடந்ததோ ருரிமையில்லையாகலான், வையாது பெற்றபொழுதே நூகர்கவென் றாப்பினு மமையும். இதற்குச் செத்தானென்பது ஏச்சம். இதனால் ஈட்டியாறுக்குப் பயன்படவின்மை கூறப்பட்டது.

(தெ - ப - ளா.)—வாய் சான்ற - (தம்) மீனயிடமெல்லாம் நிறைதற்கு ஏதுவாகிய, பெரும் பொருள்-பெரியபெருளை, வைத்தான் - (சம்பாதித்து) வைத்தவனுகி, அஃது - அதனை, உண்ணுன் - (உலோபத்தால்) அனுபவியாதவன், (உள்ளுயினும்), செயக்கிடந்தது - (அதனிடத்து அவனுலே) செயக்கிடந்ததோ ருரிமையானது, இல் - இல்லை (ஆதலால்), செத்தான் - செத்தவனேயாவன்.

**1001. He who does not enjoy the immense riches he has heaped up in his house, is (to be reckoned as) dead, (for) there is nothing achieved (by him.)**

---

உ. பொருளானு மெல்லாமென் றீயா திவறு  
மருளானு மானுப் பிறப்பு.

(பரி - ளா.) எ-து, — பொருளென்று முன்டாக அதனு லெல்ளா முன்டாமென்றறிந்து அதனை ஈட்டிப் பின் பிறர்க்கீயாது பற்றுள்ளஞ்சுசெய்யு மயக்கத்தாலே ஒருவனுக்கு நிறைதலில்லாத டேய்ப்பிறப் புண்டாம், எ-று.

இருமையினு மெய்து மின்பங்கள் பலவுமடங்க எல்லாமென்றும், ஈட்டுதற்கு முன்னுண்டாய வறிவு பின்மயங்குதவின் மருளென்றும், பொருளுண்டாயிருக்கப் பிறர்சிக் கண்டிருந்த தீவினைபற்றி உணவுக ஞாவாயிருக்கப் பசித்து வருக்கும் பிறப்புளதா மென்றுங் கூறினார்.

(தெ - ப - கா.)—பொருளான் - பொருளொன்றினால், எல்லாம் ஆம் என்று - எல்லாம் உண்டாகும் என்று (அறிந்து), (அதனைச்சம்பாதித்து), ஈயாது இவறும் - (பின்பிறர்க்கு) கொடாது உலோபத்துவஞ்சு செய்யும், மருளான் - மயக்கத்தினாலே, மானுப் பிறப்பு - நிறைதலில்லாத (பேய்) பிறப்பு, ஆம் - (ஒரு வனுக்கு) உண்டாம்.

1002. He who knows that wealth yields every pleasure and yet is so blind as to lead a miserly life will be born a demon.

ஈ. ஈட்ட மிவறி யிசைவேண்டா வாடவர்  
தோற்ற நிலக்குப் பொறை.

(பரி-கா.) எ-து,—யாம் பிறரின்மிக வீட்டிது மென்று பொருளின தீட்டன் மாத்திரத்தையே விரும்பி அதன்பயனுய புகழை விரும்பாத மக்களது பிறப்பு நிலத்திற்குப் பாரமாமத்துணையே, எ-று.

இசை இருமைக்கு முறுதியாய அறமாகவிள் ஈகையான் அதனையே வேண்டல் செய்யாது ஈட்டற் றன்பத்தையும் காத்தற் றன்பத்தையும் வேண்டிய வறிவின்மைபற்றி, நிலக்குப்பொறை யென்றார். பிறப்பென்றது அதற்குரிய வடம்பினா.

(தே - ப - கா.)—ஈட்டம் - (பிறரின்மிக) சம்பாதிப்போ மென்று, இவறி - (பொருள் சம்பாதித்தன் மாத்திரத்தையே) விரும்பி, இசை வேண்டா ஆடவர் - (அதன்பயனுகிய) புகழை விரும்பாத மக்களது, தோற்றம் - (பேய்) பிறப்பு, நிலக்கு பொறை - ஓமிக்குப் பாரமேயாம்.

1003. A burden to the earth are men bent on the acquisition of riches and not (true) fame.

ஈ. எச்சமென் ரென்னெண்ணுங் கொல்லோ வொருவரா னச்சப் பாஅ தவன்.

(பரி - கா.) எ-து,—ஒருபொருள் மீந்தறியாமையின் ஒருவராலும்—நச்சப்படுதலில்லாதவன் தானிறந்தவழி ஈண்டொழிந்து நிற்பதாக யாதனைக்கருதுமோ? எ-று.

ஈண்டொழிந்து நிற்கும்புகழ் ஈவான்மேலன்றி நில்லாகமையின் அவனுக்கத்தே டியாது மியைபில்லையென்பார், என்னெண்ணுங் கொல்லோவென்றார். ஒகாரம் அசை. இவை மூன்றுபாட்டானும் பிறர்க்குப் பயன்படவின்மை கூறப்பட்டது.

(தெ - ப - கா.)—ஒருவரான் - (ஒருபொருளுங் கொடுத்து அறியாமையால்) ஒருவராலும், நச்சப்படாதவன் - இச்சிக்கப்

படாதவன், (தான் இறங்தவிடத்து), எச்சம் என்று - (இங்கே) ஒழிந்துநிற்பதாக, என் எண்ணும்கொல் - எதை நினைப்பானே?

**1004.** What will the miser who is not liked (by any one), regard as his own (in the world to come).

ஞ. கொடுப்பதூஉங் துய்ப்பதூஉ மில்லார்க் கடுக்கிய கோடியுண் டாயினு மில்.

(பி-ா.) எ-து,—பிறர்க் கீவதும் தாநுகர்வதுமாய இரண்டு செய்கையுமடைய ரல்லாதார்க்குப் பலவாக வடிக்கிய கோடிபொரு ஞஷ்டாயினும் ஒன்று மில்லை, எ-று.

இன்பத்தினும் அறஞு சிறங்தமையின், கொடுத்தற்றெழுழில் முந்கூறப்பட்டது. அடுக்கியகோடியென்றது ஈண்டெண்ணப்படும் பொருண்மே னின்றது. ஒன்று மில்லார்போலப் பயனிரண்டு மிழத்தலின், இல்லென்றார்.

(தெ-ப-ா.)—கொடுப்பதூஉம் - (பிறர்க்கு) ஈவதும், துய்ப்பதூஉம் - (தான்) அனுபவிப்பதுமாகிய, (இரண்டு செய்கையும்), இல்லார்க்கு-உடையரல்லாதவர்க்கு, அடுக்கிய - (பலவாக) அடுக்கிய, கோடி உண்டாயினும் - கோடிப்பொருள் உண்டாயினும், இல் - (ஒன்றும்) இல்லை.

**1005.** Those who neither give (to others) nor enjoy (their property) are (truly) destitute, though possessing immense riches.

ஈ. ஏதம் பெருஞ்செல்வங் தான்றுவ்வான் றக்கார்க்கொன் நீத வியல்பிலா தான்.

(பி-ா.) எ-து,—தானுகரானும் அதன்மேலுங் தகுதியுடையார்க்கு அவர்வேண்டியதொன்றை ஈதவியற்கை யிலனுயினுன் இரண்டுஞ் செய்தற் கிடனுடைத்தாய செல்வத்திற்கு ஒருநோய், எ-று.

தகுதி - தானங் கோடற் கேற்புடைமை. ஏதம்—ஆகுபெயர். நுகரப்படுதலும் ஈயப்படுதலுமாகிய தொழிற்குரியதனை அன்றாக்கினமையின், நோயென்றார். ஈதவியல்பிலாதானது பெருஞ்செல்வம் அவனுக்கு ஈட்டல் காத்தன் முதலியவற்றால் துண்பமோமென் றாப்பாருமூளர். இவையிரண்டு பாட்டானும் அவ்விருமையும் உடன் கூறப்பட்டன.

(தெ-ப-ா.)—தான் துவ்வான் - தான் அனுபவியாதவனுகி, (அதன்மேலும்), தக்கார்க்கு - தகுதியுடையவர்க்கு, ஒன்று - (அவர்வேண்டியது) ஒன்றை, ஈதல் இயல்பு இலாதான் - கொடுத்தற்றன்மை யில்லாதவன், பெருஞ்செல்வம் - (அவ்விரண்டுஞ் செய்தற்கு இடமுடையதாகிய) பெரிய செல்வத்திற்கு, ஏதம்-ஒருநோய்.

**1006.** He who enjoys not (his riches) nor relieves the wants of the worthy is a disease to his wealth.

எ. அற்றுர்க்கொன் ரூற்றுதான் செல்வ மிகங்கலம் பெற்று தமியன்மூத் தற்று.

(பரி - ரா.) எ-து, — ஒருபொருளு மிலராயினார்க்கு அவர் வேண்டிய தொன்றனைக் கொடாதானது செல்வங் கொன்னேகழிதல் பெண்டிரின் மிக்க நலத்தினைப் பெற்றுள்ளாருத்தி கொடுப்பாரின்மையிற் கொழுங்கின்றித் தமிய ளாய் மூத்ததன்மைத்து, எ-து.

நலம்—வடிவினன்மையும் குணத்தினன்மையும். இரண்டுமொருங்குபெற அத ஸிதாகவின், பெற்றுள்ளார். கொடுப்பாருங் கொழுங்குமே யன்றித் தானும் பயனிழந்து கழிந்த குமரியோ உவமை கூறினமையின், தானுமேற்பாறு மேயனிச் செல்வரும் பயனிழந்து கழியுமென்பதாயிற்று.

(தெ-ப-ரா.)—அற்றுர்க்கு-(ஒருபொருளும்) இலராயினார்க்கு, ஒன்று - (அவர்வேண்டியது) ஒன்றனை, ஆற்றுதான் - கொடாதவனது, செல்வம் - செல்வமானது (வீணைக்கழிதல்), மிகங்கலம் பெற்றாள் - (அழகு குணமுதலிய) மிகுந்த நலத்தினைப் பெற்ற வொருத்தி, (கொடுப்பாரில்லாமையினாலே), தமியன் - (கணவனில்லாமல்) தனியளாய், மூத்தற்று - மூத்ததன்மைத்து.

1007. The wealth of him who never bestows anything on the destitute is like a woman of beauty growing old without a husband.

ஆ. நச்சப் படாதவன் செல்வ நடுஞ்சூ  
னச்ச மரம்பழுத் தற்று.

(பரி-ரா.) எ-து, — வறியார்க்கணியனு யிருந்தும் ஒன்றுங் கொடாமையின் அவரா னச்சப்படாதவன் செல்வமெய்துதல் ஊரிடை நிழ்பதோர் நச்ச மரம் பழுத்தாற்போலும், எ-து.

நடுஞ்சூன்பது பின்முன்னாகத் தொக்கவாரும் வேற்றுமைத்தொகை. அன்மையுடைமைகளாற் பயனில்லை யென்பதாம்.

(தெ-ப-ரா.)—(வறியவர்க்குச் சமீபனு யிருந்தும் ஒன்றுங் கொடாமையால்), நச்சப்படாதவன் - (அவரால்) இச்சிக்கப்படாதவன், செல்வம் - செல்வம் (பெறுதல்), நடுஞ்சூள் - ஊர்நடுவுள்ளா, நச்சமரம் - எட்டிமரம், பழுத்தற்று - பழுத்தல்போலும்.

1008. The wealth of him who is disliked (by all) is like the fruit-bearing of the etty tree in the midst of a town.

கூ. அன்பொரிஇத் தற்செற் றறநோக்கா தீட்டிய  
வொண்பொருள் கொள்வார் பிறர்.

(பரி-ரா.) எ-து, — ஒருவன் கொடாமைப்பொருட்டுச் சுற்றுத்தார் நட்டார்கண் அன்பு செய்தலை யொழிந்து வேண்டுவன துகராது தன்னைச்செறுத்து வறியார்க்கு ஈதன்முதலியவற்றதை நினைப்பதஞ் செய்யாது ஈட்டிய வொள்ளியபொருளைக் கொண்டுபோய்ப் பயன்பெறுவார் பிறர், எ-து.

பயனும் அறஞும் இன்பமுஞ் செய்துகொள்ளாதானங்குப் பொருளா ஒள் எது ஈட்டற்றுள்பமே யென்பது தோன்ற ஈட்டியவென்றும், அவன் வழியினாள்ளார்க்கும் உதவாதென்பது தோன்றப் பிறவொன்றுங் கூறினார்.

(தெ-ப-ா.)—(ஒருவன்), அன்பு ஓரீஇ - (கொடாதிருத்தற்பொருட்டுச் சுற்றத்தாரிடத்தும் நட்பினரிடத்தும்) அன்பு செய் வதனை ஒழிந்து, தன் செற்று - (வேண்டுவன அனுபவியாமல்) தன்னைவருத்தி, அறன் நோக்காது - (வலியவர்க்குக் கொடுத்தலாதியாகிய) அறத்தை நினையாமல், ஈட்டிய ஒள் பொருள் - சம்பாதித்த ஒள்ளியபொருளை, பிறர் கொள்வார் - அன்னியர் (கொண்டுபோய்ப் பயன்) கொள்ளுவார்.

1009. Strangers will inherit the riches that have been acquired without regard for friendship, comfort and charity.

#### கா. சீருடைச் செல்வர் சிறுதுணி மாரி வறங்கூர்ந் தனைய துடைத்து.

(பரி-ா.) எ-து,—புகழுடைத்தாய செல்வத்தினை யுடையவரது நிற்கு ம்காலஞ் சிறிதாய வறுமை உலகத்தையெல்லாம் நிலைநிறுத்துமேகம் வறுமை மிக்காற்போல்வதோ ரியல்பினை யுடைத்து, எ-று.

துணி-வெறுப்பு; அதனைச் செய்தலாற் றுனியெனப்பட்டது. யாவர்க்கும் பயன்பட்டார் அதனான் வறியராய வழியும் அவ்வறுமை கடிதினீங்குதலில் பின்புஞ் செல்வராய்ப் பயன்படுவொன்பது உவமையாற் பெறப்பட்டது; படவே நன்றியில்லாத செல்வம் எஞ்ஞான்றும் பயன்படாதென்பதாயிற்று. இதற்குச் சீருடைச் செல்வர் இரவலரோடு வெறுக்கும் நிலையில்வெறுப்பு மாரி வறங் கூர்ந்தனைய தன்மையையுடைத்தென அதிகாரத்தோடு பொருந்தாமை மேலும் ஓர்பொருட்டொடாட்பு படாமலுரைப்பாரு மூனர். இவை நான்குபாட்டானும் அச்செல்வத்தது குற்றங் கூறப்பட்டது.

(தெ-ப-ா.)—சீர் உடை - புகழுடைத்தாகிய, செல்வர் - செல்வத்தினை யுடையவரது, சிறு துணி - (நிற்குங்காலம்) சிறிய வறுமை, மாரி - (உலகத்தையெல்லா நிலைநிறுத்துகிற) மேகம், வறம் கூர்ந்து அனையது - வறுமை மிகுந்தது போல்வதோ ரியல்பினை, உடைத்து - உடையது.

1010. The short-lived poverty of those who are noble and rich is like the clouds becoming poor (for a while.)

#### காடு-ம். அதி. நானுடைமை.

அஃதாவது மேற்சொல்லிய சால்பு பண்பு முதலிய குணங்களா னுயர்க் தோர் தமக்கொவ்வாத கருமங்களில் நானுதலுடையராந்தன்மை. அதிகார முறைமயும் இதனுளே விளங்கும்.

க. கருமத்தா னானுத னானுத் திருநத  
னல்லவர் நானுப் பிற.

(பரி-ஞ.) எ-து,—நன்மக்களுடைது இழிந்த கருமங்காரணமாக நானுதல்; அஃதன்றி மனமொழிமெய்கள் தொடுக்கத்தான் வருவனவோவெனின், அவை அவரளவுல் அழகிய நுதவினையுடைய குலமகளிர் நான்கள், எ-று.

பிற குலமகளிர் நானென்றதனுன் ஏனையது நன்மக்க னைவென்பதும், நானுதலென்றதனுற் கருமத்திழிவும், பெற்றும் திருநதனல்லவொன்பது புகழ்ச்சிக்குறிப்பு. ஏதுப்பன்மைப்பற்றிப் பிறவென்றார். இனி அற்றமறைத்தன் முதலியன பொதுமகளிர் நானே டொக்குமென் றாப்பாரு மூளர். அவர்க்கு நான்கேடு பயக்குமென விலக்கப்பட்டமையானும், அவர் பெயராற் கூறப்படாமையானும், அஃதுவையன்மையுறிக. இதனுன் நானின திலக்கணக் கூறப்பட்டது.

(தெ-ப-ஞ.)—நானு - (நன்மக்களது) நானுவது, கருமத்தால் நானுதல் - (இழிந்த) கருமங்காரணமாக நானுதலாம்; பிற - அதல்லாமல் (மனமொழிமெய்களது ஒடுக்கத்தால் வருகிற) நானங்கள், திரு நுதல் - அழகிய நெற்றியையுடைய, நல்லவர் - குலமகளிரது, நானு - நானங்கள் போலும்.

**1011.** True modesty is the fear of (evil) deeds; all other modesty is (simply) the bashfulness of virtuous maids.

உ. ஊனுடை யெச்ச முயிர்க்கெல்லாம் வேறல்ல  
நானுடைமை மாந்தர் சிறப்பு.

(பரி-ஞ.) எ-து,—ஊனும் உடையும் அவையொழிந்தனவும் மக்களுயிர்க்கெல்லாம் பொது; நன்மக்கட்குச் சிறப்பாவது நானுடைமையே, அவையல்ல, எ-று.

ஓழிந்தன—உறக்கமும் அச்சமும் காமமும். சிறப்பு — அவ்வுயிர்களின் வேறுபாடு. அச்சமென்று பாடமோதுவாரு மூளர்.

(தெ-ப-ஞ.)—ஊன் - ஊன்டியும், உடை - ஆடையும், எச்சம் - (உறக்கம் காமம் அச்சம் என்பன) ஓழிந்தவைகளும், உயிர்க்கு எல்லாம் - (மக்கள்) உயிர்க்கெல்லாம், வேறு அல்ல - பொதுவாம்; மாந்தர் சிறப்பு - நன்மக்களுக்குச் சிறப்பாவது, நான் உடைமை - நானுமுடைமையாம், (அவையல்ல.)

**1012.** Food, clothing and the like are common to all men; but modesty is peculiar to the good.

ஈ. ஊனைக் குறித்த வுயிரொல்லா நானென்னு  
நன்மை குறித்தது சால்பு.

(பரி-ஞ.) எ-து,—எல்லாவுயிர்களும் உடம்பினைத் தமக்கு நிலைக்களனுக்கெகான்டு அதனைவிடா; அதுபோலச் சால்பு நாவென்னு நன்மைக்குணத்தைத் தனக்கு நிலைக்களனுக்கெகான்டு அதனை விடாது, எ-று.

உடம்பென்டது சாதியொருமை. நன்மை—ஆகுடெயர். உயிர் உடம்போடு கூடியல்லது பயனெய்தாதவாது போலச் சால்பு நாணேடு கூடியல்லது பய வென்தா தென்பதாம். ஊனைக் குறித்தவென்று பாடமோதுவாரு மூளர்.

(தெ-ப-ா.)—உயிர் எல்லாம்-எல்லாவுயிர்களும், ஊனை-உடம்பை, குறித்த-(தமக்கு) இருப்பிடமாகக் கொண்டு அதனை விடாவாம்; (அதுபோல்), சால்பு - (நற்குணங்களின்) நிறைவானது, நாண் என்னு நன்மை - நா ஜென்கிற நற்குணத்தை, குறித்தது - (தனக்கு) இருப்பிடமாகக்கொண்டு அதனைவிடாது.

1013. As the body is the abode of the spirit, so the excellence of modesty is the abode of perfection.

ச. அனியன்ரே நானுடைமை சான்ரேர்க்கங் தின்றேற் பினியன்ரே பிடு நடை.

(பரி-ா.) எ-து,—சான்ரேர்க்கு நானுடைமை யாபரணமாம்; அவ்வாபரண மில்லையாயின் அவர் பெருமித்தையுடைய நடை கண்டார்க்குப் பினியாம், எ-து.

அழகு செய்தவின் அனியென்றும், பொறுத்தற் கருமையிற் பினியென்று கூறினார். ஓகாரவிடைச் சொற்கள் எதிர்மறைக்கண் வந்தன. இவை மூன்றுபாட்டாலும் அதன் சிறப்புக் கூறப்பட்டது.

(தெ-ப-ா.)—சான்ரேர்க்கு - நற்குண நிறைந்தோர்க்கு, நாண் உடைமை - நாணமுடைமை, அனி அன்ரே - ஆபரணமாம்; அஃது இன்றேல் - அவ்வணி இல்லையாயின், பிடு நடை - (அவர்) பெருமிதநடை, பினி அன்ரே - (கண்டவர்க்கு) நோயாம்?

1014. Is not the modesty ornamant of the noble? Without it, their haughtiness would be a pain (to others).

ஞ. பிறர்பழியுங் தம்பழியு நானுவார் நானுக் குறைபதி யென்னு மூலகு.

(பரி-ா.) எ-து,—பிறர்க்கு வரும்பழியையுங் தமக்கு வரும்பழியையும் ஒப்பமதித்து நானுவாரா உலகத்தார் நானுக் குறைவிடமென்று சொல்லுவர், எ-து.

ஒப்பமதித்தல்-அதுவங் தமக்கு வந்ததாகவே கருதுதல். அக்கருத்துடையார் பெரியராகவின், அவ்வா உயர்ந்தோர் யாவரும் புகழ்வொன்பதாம். இதனால் அதனை யுடையாரது சிறப்புக் கூறப்பட்டது.

(தெ-ப-ா.)—பிறர் பழியும் - பிறர்க்குவரும் பழியையும், தம் பழியும் - தமக்குவரும் பழியையும், நானுவார் - (ஒப்பாகமதித்து) நானுவாரா, உலகு - உலகத்தார், நானுக்கு—, உறைபதி என்னும் - இருப்பிடமென்று சொல்லுவர்.

1015. The world regards as the abode of modesty him who fears his own and others' guilt.

சூ. நாண்வேலி கொள்ளாது மன்னே வியன்ஞாலம் பேணலா மேலா யவர்.

(பரி - ளா.) எ-து, — உயர்ந்தவர், தமக்கேமமாக நானினைக் கொள்வதான்றி, அகன்றஞாலத்தைக் கொள்ள விரும்பார், எ-து.

பழி பாவங்கள் புகுதாமற் காத்தவின், வேலியென்றார். நானும் ஞாலமுங் தம்முண்மாருயவழி அங்காணினைக் கொள்வதல்லது அவைபுகுது செறி யாய் ஞாலத்தினைக்கொள்ள விரும்பா பொன்பதாம். மன்னும் ஒழும் அசை-நானுகிய வேலியைப் பெற்றல்லது ஞாலம்பெற விரும்பாபோன் றாப்பாருமூலர்.

(தெ-ப-ளா.)— மேலாயவர் - உயர்ந்தவர், வேலி - (தமக்கு) காப்பாக, நாண் - நாணத்தை, கொள்ளாது - கொள்வதல்லாமல், வியன் ஞாலம் - பரப்பானழுமியை, பேணலர் - கொள்ள விரும்பார்.

1016. The great make modesty their barrier (of defence) and not the wide world.

எ. நானு லுயிகாத் துறப்ப ருயிர்ப்பொருட்டா ணஞ்சுறவார் நானைள் பவர்.

(பரி-ளா.) எ-து, — நானினது சிறப்பறிந்து அதனை விடாதொழுகுவார் அங்கானு முயிருங் தம்முண் மாருயவழி நான்சிதையாமற் பொருட்டு உயிரை நீப்பர், உயிர் சிதையாமற் பொருட்டு நானினை நீக்கார், எ-து.

உயிரினும் நான் சிறந்ததென்பதாம். இவை யிரண்டுபாட்டானும் அவர் செயல் கூறப்பட்டது.

(தெ - ப - ளா.)— நான் ஆள்பவர் - நாணத்தை (அதனது சிறப்பறிந்து) விடாதுநடப்பவர், (அங்கானும் உயிருங் கூடினிற் கமாட்டாத விடத்து), நானைல் - நான் சிதையாமற் பொருட்டு, உயிர் துறப்பார் - உயிரை நீக்குவார்; உயிர் பொருட்டான் - உயிர்சிதையாமற் பொருட்டு, நான் துறவார் - நானினை நீக்கார்.

1017. The modest would rather lose their life for the sake of modesty than lose modesty for the sake of life.

ஆ. பிறர்நானத் தக்கது தானானு னயி னறநானத் தக்க துடைத்து.

(பரி - ளா.) எ-து, — கேட்டாருங் கண்டாரு நாணத்தக்க பழியை ஒரு வன் தானுனுது செய்யுமாயின், அங்கானுமை அவனை அறம் விட்டு நீங்கத்தக்க குற்றத்தினை யுடைத்து, எ-து.

தாளெனச் செய்வானைப் பிரிக்கின்றாகவின், பிறவொன்றார். நானே டியை பில்லாதானை அறஞ்சாரா தென்பதாம்.

(தெ-ப-ா.)—பிறர் - கேட்டவரும் கண்டவரும், நானத் தக்கது - நானைத்தக்கபழியை, தான் நானுன் ஆயின் - (ஒருவன்) தான் நானுதுசெய்வானுயின், (அங்கானுமை), அறம் நானத் தக்கது - அறமானது (அவளை) விட்டு நிங்கத்தக்க குற்றத்தை, உடைத்து - உடையது.

1018. Virtue is likely to forsake him who shamelessly does what others are ashamed of.

க. குலஞ்சுடுங் கொள்கை பிழைப்பி னலஞ்சுடு  
நாணின்மை நின்றக் கடை.

(பரி-ா.) எ-து,-ஒருவனுக் கொழுக்கம் பிழைக்குமாயின் அப்பிழைப்பு அவன் குடிப்பிறப் பொன்றையுங் கெடுக்கும் ; ஒருவன் மாட்டு நாணின்மை நின்றவழி அங்கிலை அவனலம் யாவற்றையுங் கெடுக்கும், எ-து.

நிற்றல் ஒருபொழுதும் நீங்காமை. நலம் சாதியொருமை யாகவின், பிறப்பு, கல்வி, குணம், செயல், இனமென் நிவாற்றுன் வந்தனவெல்லாக் கொள் எப்படும். ஒழுக்க அழிவினும் நாணமிலு இறப்பத் தீதென்பதாம்.

(தெ - ப - ா.)—கொள்கை - ஒழுக்கம், பிழைப்பின் - (ஒருவனுக்கு) வழுவ மாயின், (அவ்வழுவு,) குலம் சுடும் - (அவன்) குடிப்பிறப் பொன்றையும் கெடுக்கும் ; நான் இன்மை-நாணில்லாமை, நின்றக்கடை - (ஒருவன்கண்ணே) நின்றவிடத்து, (அங்கிலை), நலம் - (அப்பிறப்பு கல்வி குணம் செயல் இனம் என்பவைகளால் அவனுக்குவரும்) நலம்யாவையும், சுடும் - கெடுக்கும்.

1019. Want of manners injures one's family; but want of modesty injures one's character.

க. நாணகத் தில்லா ரியக்க மரப்பாவை  
நானு அலியிர்மருட்டி யற்று.

(பரி-ா.) எ-து,-தம்மனத்தின்கண் நாணில்லாத மக்கள் உயிருடையார் போன்றியங்குகின்ற வியக்கம் மரத்தாற் செய்த பாவை இயந்திரக் கயிற்றினுடைய தன்னியக்கத்தால் உயிருடைத்தாக மயக்கினுற்போலும், எ-து.

கருவியே கருத்தாவாயிற்று. நாணில்லாத மக்களியக்கம் நானுடைய பாவை யியக்கம் போல்வ தல்லது உயிரியக்க மன்றென்பதாம். இவை மூன்றுபாட்டானும் நாணில்லார திழிலு கூறப்பட்டது.

(தெ-ப-ா.)—அகத்து - (தம்) மனத்தில், நான் - நான் த்தை, இல்லார் - இல்லாதமக்கள், இயக்கம் - (உயிருடையவர் போன்று சஞ்சரிக்கின்ற) சஞ்சரிப்பு, மரப்பாவை - மரத்தாற் செய்யப்பட்ட பாவை, நானுல் - எந்திரக் கயிற்றினலாகிய (ச

ஞானிப்பால்), உயிர் - உயிருடையதாக, மருட்டியற்று - மயக் குதல்போலும்.

**1020.** The actions of those who are without 'modesty at heart are like those of a puppet moved by a string.

கங்கி. அதி. குடிசெயல்வகை.

—  
—  
—

அஃதாவது ஒருவன் இன்பிறந்த குழையை உயரச்செய்தவின் நிறம். இது தாழ்வின்க னானுதலுடையார்க் குளதாவதாகவின் நானுடைமையின்பின் வைக்கப்பட்டது.

**க.** கருமஞ் செயவொருவன் கைதுவே னென்னும் பெருமையிற் பிடிடைய தில்.

(பரி-ஈ.) எ-து,—தன்குடி செய்தற்பொருட்டுத் தொடங்கிய கருமமுடியாமையின் என்னிய கருமஞ் செய்தற் கியான் கையொழியே னென்னும் ஆள் வினைப் பெருமைபோல ஒருவனுக்கு மேம்பாடுடைய பெருமை பிறிதில்லை, எ-று.

குடிசெய்தற்கென்பது அதிகாரத்தான் வந்தது. பலவகைத்தாய கருமஞ் செயலாற் செல்வமும் புகழுமெய்திக் குடியுருமாகவின், பிடிடைய தில்லென் ஸ்ர. குடிசெய்தற் கருமமே நடத்தலால், தன்கருமஞ் செய்யவென்றும் பிறர் கருமஞ் செய்யவென்று முனைப்பாரு மூளா; தன் கருமமும் அதுவேயாகலா னும், பிறாவேல் செய்தல் தலைமையன்மையானும், அவையுடையன்மை யறிக.

(தெ - ப - ஈ.)—ஒருவன்—, (தன்குடி செய்தற்பொருட்டுத் தொடங்கிய கருமமுடியாமையால்), கருமம் செய - அக் கருமஞ் செய்தற்கு, கைதுவேன் என்னும் - கையொழியே னென்கிற, பெருமையின் - முயற்சிப் பெருமைபோல, பிடு உடையது - மேம்பாடுடைய பெருமை, இல் - (அவனுக்கு) இல்லை.

**1021.** There is no higher greatness than that of one saying, I will not cease in my effort (to raise my family).

**உ.** ஆள்வினையு மான்ற வறிவு மெனவிரண்டி னீள்வினையா னீஞுங் குடி.

(பரி-ஈ.) எ-து,—முயற்சியும் நிறைந்த வறிவுமென்று சொல்லப்பட்ட இரண்டினையுடைய இடையானத் கருமச்செயலால் ஒருவன் குடியுரும், எ-று.

நிறைதல்—இயற்கையறிவு செயற்கையறிவோடுகூடி நிரம்புதல். ஆள்வினையுடுகுதாமற் பொருட்டு. ஆன்றவறிவு உயர்தற்கேற்ற செயல்களும் அவைமுடிக்குஞ் திறமும் பிழையாம வென்னுதற்பொருட்டு. இவை யிரண்டுபாட்டானும் அச்செயற்குக் காரணங் கூறப்பட்டது.

(தெ - ப - கா.)—ஆள்வினையும் - முயற்சியும், ஆன்ற அறி வும் - நிறைந்தவறிவும், என இரண்டின் - என்று சொல்லப்பட்ட இரண்டினையுமடைய, நீள் வினையான் - ஓய்வு இல்லாத கருமச் செயலால், குடி - (ஒருவனது) குடி, நீரும் - உயரும்.

1022. One's family is raised by untiring perseverance in both effort and wise contrivances.

ஏ. குடிசெய்வ வென்னு மொருவற்குத் தெய்வ மடிதற்றுத் தான்முங் துறும்.

(பி - கா.) எ-து, —என் குடியினை யூரச்செய்யக்கடவே வென்று கொண்டு அதற்கேற்ற கருமங்களின் முயலும் ஒருவனுக்குத் தெய்வம் ஆடையைத் தற்றுக்கொண்டு தான் முந்துற்று நிற்கும், எ-று.

முயற்சியை அதன் காரணத்தாற் கூறினார். தற்றுதல்—இறுகவடித்தல். முன்னடப்பார்செயல் நியதிமே வேற்றப்பட்டது.

(தெ - ப - கா.)—குடிசெய்வல் என்னும் - (என்) குடியினை யூரச்செய்யக்கடவே வென்று கொண்டு (அதற்கு ஏற்ற கருமங்களின் முயலுகிற), ஒருவற்கு - ஒருவனுக்கு, தெய்வம் - தெய்வமானது, மடி - உடையை, தற்று - இறுக வுடுத்திக்கொண்டு, தான்—, முந்துறும் - முன்னே யுற்று நிற்கும்.

1023. The Deity will clothe itself and appear before him who resolves on raising his family.

ஏ. சூழாமற் றுனே முடிவெய்துந் தங்குடியைத் தாழா துஞ்சு பவர்க்கு.

(பி - கா.) எ-து, —தங்குடிக்காம் வினையை விரைந்து முயல்வார்க்கு அவ்வினை முடிக்குந்திறம் அவர் சூழவேண்டாமற் றுனே முடிவெய்தும், எ-று.

குடி—ஆகுபெயர். தெய்வ முந்துறுதலாற் பயன்கூறியவாறு. இவை யிரண்டு பாட்டானும் அதற்குத் தெய்வங் துணையாதல் கூறப்பட்டது.

(தெ - ப - கா.)—தம் குடியை - தங்குடிக்காங் தொழிலை, தாழாது - விரைந்து, உஞ்சுறபவர்க்கு - முயல்பவர்க்கு, (அத் தொழில் முடிக்கும் விதம்), சூழாமல் - ஆலோசிக்கவேண்டாமல், தானே முடிவு ஏய்தும் - தானே முடிவுபெறும்.

1024. Those who are prompt in their efforts (to better their family) need no deliberation, such efforts will of themselves succeed.

ஏ. குற்ற மிலனுய்க் குடிசெய்து வாழ்வானைச் சுற்றமாச் சுற்று மூலகு.

(பி - கா.) எ-து, —குற்றமாயின செய்யாது தன்குடியை யூரச்செய் தொழுகுவானை அவனுக்குச் சுற்றமாக வேண்டித் தாமே சென்று சூழவர் உலகத்தார், எ-று.

குற்றமாயின—அறநிதிக்கு மறுதலையாய் செயல்கள். தாழும் பயனைய் தனேக்கி யாவருஞ்சென்று சார்வ கொங்பதாம்.

(தெ-ப-ா.)—குற்றம் இலன் ஆய் - குற்றமானவை செய் திலனைகி, குடி செய்து - (தன்) குடியை உயரச்செய்து, வாழ்வா ணை-வாழ்கின்றவனை, சுற்றம் ஆ - (அவனுக்கு) உறவாகவேண்டி, உலகு - உலகத்தார், சுற்றும் - (தாமே சென்று) சூழ்வர்.

1025. People will eagerly seek the friendship of the prosperous soul who has raised his family without foul means.

கூ. நல்லாண்மை யென்ப தொருவற்குத் தான்பிறந்து வில்லாண்மை யாக்கிக் கொள்ள.

(பரி - கா.) எ - து, —ஒருவனுக்கு நல்ல ஆண்மையென்று உயர்த்துச் சொல்லப்படுவது தான் பிறந்த குடியினையாளுங் தன்மையைத் தனக்குளதாக்கிக்கோடல், எ-று.

போர்த்தொழிலி வீக்குதற்கு நல்லாண்மையென விசேஷத்தார். குடியினையாளுங்தன்மை—குடியிலுள்ளாலை யுயரச்செய்து தன்வழிப்படுத்தல். அதனைச் செய்துகோடல் நல்லாண்மையாமாறு வருகின்ற பாட்டாற் பெறப்படும்.

(தெ - ப - கா.)—ஒருவற்கு - ஒருவனுக்கு, நல்ல ஆண்மை என்பது - நல்ல ஆண்மையென்று (உயர்த்தி) சொல்லப்படுவது, தான் பிறந்த—, இல் ஆண்மை - குடியை ஆளுதற் தன்மையை, ஆக்கி கொள்ள - (தனக்கு) உண்டாக்கிக்கொள்ளுதல்.

1026. A man's true manliness consists in making himself the head and benefactor of his family.

எ. அமரகத்து வன்கண்ணர் போலத் தமரகத்து மாற்றுவார் மேற்றே பொறை.

(பரி - கா.) எ-து,—களத்தின்கட்சென்றூர் பலராயினும் போர்தாங்குதல் வன்கண்ணர் மேலதானும்போல, குடியின்கட்செறந்தார் பலராயினும் அதன் பாரம் பொறுத்தல் அது வல்லார் மேலதாம், எ-று.

பொருட்கொக்கவேண்டுஞ் சொற்கள் உவமைக்கன் வருவிக்கப்பட்டன. நன்குமதிக்கப் படுவார் அவரே யென்பதாம். இவை மூன்றுபாட்டானும் அது செய்வா கொய்துஞ்சிறப்புக் கூறப்பட்டது.

(தெ - ப - கா.)—அமரகத்து - களத்தினிடத்து, (சென்றவர் பலராயினும் போர்தாங்குதல்), வன் கண்ணர் போல - சூரர் (மேலாகுதல்) போல, தமரகத்தும் - குடியினிடத்தும், (பிறந்தவர் பலராயினும்), பொறை - (அதன்பாரம்) பொறுத்தல், ஆற்றுவார் மேற்றே - வல்லவர்மேலதேயாம்.

1027. Like heroes in the battle-field, the burden (of protection &c.) is borne by those who are the most efficient in a family.

அ. குடிசெய்வார்க் கில்லைப் பருவ மதிசெய்து  
மானங் கருதக் கெடும்.

(பரி-ஈ.) எ-து,—தங்குடியினே யூரச்செய்வார் அச்செயலையே நோக் காது காலத்தை நோக்கி மதியினைச் செய்து கொண்டு மானத்தையும் கருதவ ராயிற் குடி கெடும், ஆகலான் அவர்க்குக் காலஙியதி யில்லை, எ-று.

காலத்தை நோக்கி மதிசெய்தல்—வெயின் மழை பனி யென்பன வடை மை நோக்கிப் பின்னர்க் கெய்து மென் ரெழிங்கிருத்தல். மானங் கருதுதல்—இக்குடியிலுள்ளார் யாவரும் இன்பமுற இக்காலத்தைத் துன்பமுறவேன் யானே வென்று உட்கோடல். மேல் இகல்வெல்லும் வேந்தர்க்கு வேண்டும்பொழு தென்றதுட்கொண்டு இவர்க்கு வேண்டுமோ வென்று கருதினும் அது கருதற்க வென்று மறுத்தவாறு.

(தெ-ப-ஈ.)—மதிசெய்து—(குடியூரச்செய்தலை நோக் காது காலத்தை நோக்கி) சோம்பல்செய்து கொண்டு, மானம்—மானத்தையும், கருத—நினைப்பராகில், கெடும்—(குடி) கெடும்; (ஆதலால்), குடிசெய்வார்க்கு—, பருவம்-காலஙியதி, இல்லை—.

1028. As a family suffers by (one's) indolence and false dignity, there is to be no season (good or bad) to those who strive to raise their family.

க. இடும்பைக்கே கொள்கலங் கொல்லோ குடும்பத்தைக் குற்ற மறைப்பா னுடம்பு.

(பரி-ஈ.) எ-து,—மூவகைத்துன்பமு முறற்பாலதாய தன்குடியை அவை யூறுமற்காக்க முயல்வானது உடம்பு அம்முயற்சித்துன்பத்திற்கே கொள்கல மா மத்துனையே, அஃதொழிந்து இன்பத்திற்காத லில்லையோ? எ-று.

“உறைப்பை லோலை போல—மறைக்குவன் பெருமநிற் குறித்து வருவலே” என்புழியும் மறைத்தல் இப்பொருட்டாயிற்று. என்குடிமுழுதுமின் புற்றுயரவே நாளிருமையுமெய்துதலான் இம்மெய்வருத்தமாத்திரம் எனக்கு நன்றென்று முயலுமறிவுடையான் அஃதொருஞான்று மொழியாமை நோக்கி, இடும்பைக்கே கொள்கலங் கொல்லோவென்றார். இது குறிப்புமொழி. இவை யிரண்டுபாட்டானும் அவர் அது செய்யுமியல்பு கூறப்பட்டது.

(தெ-ப-ஈ.)—குடும்பத்தை—(தன்) குடியை, குற்றம் மறைப்பான்—(மூவகை) துன்பங்களும் அடையாமற்காக்க முயல்பவனது, உடம்பு—, இடும்பைக்கே—(முயற்சி) துன்பத்திற்கே, கொள்கலம் கொல்—கொள்கலமா மவ்வளவோ, [இன்பத்திற் காகுதவில்லையோ?]

1029. Is it only to suffering that his body is exposed who undertakes to preserve his family from evil?

கா. இடுக்கண்கால் கொன்றிட வீழு மடுத்துனரு  
நல்லா ஸிலாத குடி.

(பரி-நா.) எ-து,-துன்பமாகிய நவியம் புகுந்து தன்முதலைவெட்டிச் சாய்க்க ஒருபற்றின்றி வீழாங்கிறது. அக்காலத்துப் பற்றுவன கொடுத்துத் தாங்கவல்ல நல்லவாண்மகன் பிறவாத குடியாகிய மரம், எ-று.

முதல்—அதன்வழிக்குரியார். வளர்ப்பாரைப் பெற்றுழி வளர்ந்து டயன் படுதலும் அஸ்லாவழிக் கெடுதலுமுடைமையின், மரமாக்கினார்; “தாங்குசிறை வாவலுறை தொன்மங்களன்ன, ஒங்குகுல நையவத னுட் பிறந்தவீரர், தாங்கல்கட னுகுந்தலை சாய்ப்பவரு தீச்சொ, னீங்கன்மட வார்கள்கடனென்றெ முந்து போந்தான்.” என்றார் பிறரும். இது குறிப்புருவகம். இதனுன் அவரில்லாத குடிக்குளதாங்குற்றங் கூறப்பட்டது.

(தெ-ப - நா.)—அடுத்து - (தான்வீழும்போது) முட்டுக் கொடுத்து, ஊன்றும் - தாங்கவல்ல, நல் ஆள் - நல்ல வாண்மகன், இலாத - பிறவாத, குடி - குடியாகிய (மரம்), இடுக்கண்துன்பமாகிய (கோடரியானது), கால் - (தன்) முதலை, கொன்றிட - வெட்டிச்சாய்க்க, வீழும் - (ஒருபற்றில்லாமல்) வீழாங்கும்.

1030. If there are none to prop up and maintain a family (in distress), it will fall at the stroke of the axe of misfortune.

காச-ம. அதி. உழவு.

அஃதாவது சிறுபான்மை வாணிகர்க்கும் பெரும்பான்மை வேளாளர்க்கு முரித்தாய உழுதற்றெழில். செய்விக்குங்கால் ஏனையோர்க்கு முரித்து. இது, மேற்குடி யுர்தற் கேதுவென்ற ஆள்விளை வகையாகவின், குடிசெயல் வகையின்பின் வைக்கப்பட்டது.

க. சுழன்றுமேர்ப் பின்ன துலக மதன  
லுழுந்து முழுவே தலை.

(பரி - நா.) எ-து,-உழுதலான்வரும் மெய்வருத்த நோக்கிப் பிறதொழில்களைச் செய்துகிரிந்தும், முடிவில் ஏருடையார் வழியதாயிற்று உலகம். ஆதலான் எல்லாவருத்த முற்றும், தலையாயதொழில் உழுவே, எ-று.

ஏர்-ஆகுபெயர். பிறதொழில்களாற் பொருளொய்திய வழியும் உணவின் பொருட்டு உழுவார்கட் செல்லவேண்டுதலிற் சுழன்று மேர்ப்பின்ன துலக மென்றும், வருத்தமிலவேணும் பிறதொழில்கள் கடையென்பது போதர உழுந்துமுழுவே தலையென்றுங் கூறினார். இதனுல் உழுவினது சிறப்புக் கூறப்பட்டது.

(தெ-ப - நா.)—உலகம்—, சுழன்றும் - (உழுதலால் வருமெய் வருத்தநோக்கிப் பிறதொழில்களைச் செய்து) திரிந்தும், ஏர்

பின்னது - (முடிவிலே) ஏருடையார் வழியதாயிற்று; அதனால்-அதலால், உழந்தும் - (எல்லா) வருத்தமுற்றும், தலை - தலைமையாகிய (தொழில்), உழவே - உழுதலேயாம்.

**1031.** Agriculture, though laborious, is the most excellent (form of labour); for, people, though they go about (in search of various employments), have at last to resort to the farmer.

உ. உழுவா ருலகத்தார்க் காணி யஃதாற்று  
தெழுவாரை யெல்லாம் பொறுத்து.

(பரி - கா.) எ-து, —அவ்வழுதலைச் செய்யமாட்டாது பிறதொழில்கண் மேற் செல்வார் யாவனையுங் தாங்குதலால், அதுவல்லார் உலகத்தாராகிய தேர்க்கு அச்சாணியாவார், எ-று.

காடுகொன்று நாடாக்கிக் குளங் தொட்டென்றால் உழுவாளன் றது உழுவிப்பார் மேலுஞ் செல்லும். உலகத்தாளைன்றது ஈண்டிவனா யொழிக் தாளா. கலங்காம னிறுத்தற்கண் ஆணிபோறவின், ஆணியென்றார். பொறுத் தலாளென்பது திரிந்து நின்றது. ஏகதேச வருவகம். அஃதாற்றுர் தொழுவ ரோ யெல்லாம் பொறுத்தென்று பாடமோதி, அது மாட்டாதார் புரப்பார் செய்யும் பரிபவமெல்லாம் பொறுத்து அவனாத் தொழுவாரோயாவ ளன் றுஈப்பாறு மூளர்.

(தெ - ப - கா.)—உழுவார் - உழுதலீல் வல்லவர், அஃது ஆற்றுது - அவ்வழுதலைச் செய்யமாட்டாமல், எழுவாரை எல் லாம் - (பிறதொழில்களிலே) மேற்செல்வோர் யாவனையும், பொறுத்து - தாங்குதலால், உலகத்தார்க்கு - உலகத்தாராகிய (தேர்க்கு), ஆணி - அச்சாணியாவார்.

**1032.** Agriculturists are (as it were) the linch-pin of the world, for they support all other workers who cannot till the soil.

ஈ. உழுதுண்டு வாழ்வாரோ வாழ்வார்மற் றெல்லாங்  
தொழுதுண்டு பின் செல் பவர்.

(ப-கா.) எ-து, —யாவரு முன்னும் வகை உழுதலைச் செய்து அதனால் றமுமுண்டு வாழ்கின்றாலோ தமக்குரியராய் வாழ்கின்றவர்; மற்றையாளால் லாம் பிறதாத்தொழுது அதனால் றமுண்டு அவனாப் பின்செல்கின்றவர், எ-று.

மற்றென்பது வழக்குப்பற்றி வந்தது. தாழு மக்கட்பிறப்பினராய் வைத் துப் பிறதாத்தொழுது அவர் சிலகைப்பெற் தம்முயிரோம்பி அவர்பின் செல்வார் தமக்குரியரல்ல ளன்பது கருத்து.

(தெ-ய-கா.)—உழுது - (எல்லாரும் உண்ணும்படி) உழுதலைச் செய்து, உண்டு - (அதனால்தாழும்) உண்டு, வாழ்வாரோ - வாழ்கின்றவர்களே, வாழ்வார் - (தமக்கு உரியராய்) வாழ்கின்றவர்; மற்றெல்லாம் - மற்றவெல்லாரும், தொழுது - (பிறதா)

தொழுது, உண்டு - (அதனால் தாழும்) உண்டு, பின் செல்பவர் - (அவரை) பின்செல்லுகின்றவர்.

**1033.** They alone live by agriculture; all others lead a cringing, dependent life.

ச. பலகுடை நீழலுங் தங்குடைக்கீழ்க் காண்ப  
ரலகுடை நீழ வவர்.

(பரி - கா.) எ-து, — உழுதற்றெழுபிலான் நெல்லினை யுடையராய தண் னளியுடையோர் பல வேந்தர் குடைநிமுலதாய மன் முழுதினையுங் தம்வேந் தர் குடைக்கீழே காண்பர், எ-று.

அலகு-கதிர்; அஃதீஸ்டாகுபெயராய் நென்மேல்தாயிற்று. உடையவென் பது குறைங்குநின்றது. நீழல்போறவின் நீழலெனப்பட்டது. நீழலவென்றது இரப்போர்க்கெல்லாம் ஈதனேஞ்கி. ஒற்றுமைபற்றித் தங்குடையென்றார். குடைநீழலென்பதாலும் ஆகுபெயர்; “ஊன்றுசான் மருங்கி ஸீன்றதன் பயனே” என்றதனால் தம்மரசனுக்குக் கொற்றம் பெருக்கி மன்முழுதும் அவனதாகக் கண்டிருப்ப கொன்பதாம்; “இரப்போர் சுற்றமும் புரப்போர் கொற்றமு முழ விடைவிளாப்போர்” என்றார் பிறரும்.

(தெ-ப-கா.)—அலகு உடை - (உழுதற்றெழுபிலால்) நெல் லையுடையராகிய, நீழலவர் - தண்ணளியுடையோர், பல குடை நீழலும் - பலவேந்தர்குடை நிமுலதாகிய (பூமிமுழுதையும்), தம் குடைக்கீழ் - தம் (வேந்தர்) குடைக்கீழே, காண்பர்.—

**1034.** Patriotic farmers desire to bring all other states under the control of their own king.

ஞ. இரவா ரிப்பார்க்கொள் நீவர் கரவாது  
கைசெய்துண் மாலை யவர்.

(பரி-கா.) எ-து, — தங்கையா இழுதுண்டலை மியல்பாகவுடையார் பிற காத் தாமிரவார்; தம்மையிரப்பார்க்கு அவர்வேண்டியதொன்றனைக் கரவாது கொடுப்பர், எ-று.

செய்தென்பதற்கு உழுதலையெனவருவிக்க. கைசெய்துண்மாலையவரொன் பது ஒருஞான்றும் அழிவில்லாத செல்வமுடையகொன்றும் ஏதுவை யுட்கொண்டு நின்றது.

(தெ-ப-கா.)—கை - (தங்) கையால், செய்து - (உழுதல்) செய்து, ஊண் மாலையவர் - உண்ணுதலை இயல்பாக வுடையவர், இரவார் - (பிறகாத்தாம்) இரவார்; இரப்பார்க்கு - (தம்மை) இரப்பவர்க்கு, ஒன்று - அவர் (வேண்டியது) ஒன்றை, கரவாது-ஒளிக்காமல், ஈவர் - கொடுப்பார்.

**1035.** Those whose nature is to live by manual labour will never beg but give something to those who beg.

கூ. உழவினார் கைம்மடங்கி னில்லை விழைவதூஉம் விட்டேமென் பார்க்கு நிலை.

(பரி-ஞா.) எ - து, — உழுதலையுடையார்கை அதனைச்செய்யாது மடங்கு மாயின், யாவரும் விழையுணவும் யாந்துறந்தோ மென்பார்க்கு அவ்வறத் தின்கணிற்றலு மூளவாகா, எ-ஆ.

உம்மை இறுதிக்கண்ணும் வந்தியைந்தது. உணவின்மையால், தாழுண் டலும் இல்லறஞ்செய்தலும் யாவர்க்கு மில்லையாயின. அவ ரூப்புமாத்திர மாயகை வாளாவிருப்பின் உலகத்து இம்மை மறுமை வீடென்னும் பயன்கள் நிகழா வென்பதாம். ஒன்றனை மனத்தால் விழைதலுமொழிந்தே மென்பார்க்கெனவாப்பாரு மூளர். இவையைய்துபாட்டானும் அதனைச்செய்வாரது சிறப்புக் கூறப்பட்டது.

(தெ-ப-வுரை.)— உழவினார் - உழுதலை யுடையவர், கை மடங்கின்-கை (அதனைச்செய்யாது) மடங்குமாயின், விழைவதூ உம் - (யாவரும்) விரும்பு முணவும், விட்டேம் என்பார்க்கு - துறந்தோ மென்பார்க்கு, நிலை - (அவ்வறத்திலே) நிற்றலும், இல்லை - உளவாகா.

1036. If the farmers' hands are slackened, even the ascetic state will fail.

எ. தொடிப்புழுதி கஃசா வுணக்கிற் பிடித்தெருவும் வேண்டாது சாலப் படும்.

(பரி-ஞா) எ-து, — ஒரு நிலத்தினையுழுதவன் ஒருபலப்புழுதி கஃசாம் வண்ணம் அதனைக் காயவிடுவனுயின், அதன்கட்செய்தபயிர் ஒருபிடியின்கண்டங்கிய ஏருவுமிடவேண்டாமற் பணத்து விளையும், எ-ஆ.

பிடித்து—பிடியின்கண்ணது. பிடித்தவென்பதன் விகாரமென்பாருமூளர். வேண்டாமல், சான்று என்பன திரிந்துநின்றன.

(தெ-ப-வுரை.) — (ஒரு நிலத்தினை யுழுதவன்), தொடிப்புழுதி - ஒருபலப்புழுதி, கஃச ஆ-காற்பலமாம்படி, உ-ணக்கின்- (அதனை) காயவிடுவனுயின், (அதனிடத்துச்செய்தபயிர்), பிடித்து ஏருவும் - ஒருபிடியில் அடங்கிய ஏருவும், வேண்டாது - (இட) வேண்டாமல், சாலப் படும் - பருத்து விளையும்.

1037. If the land is dried so as to reduce one *pollum* of earth to a quarter, it will grow plentifully even without a handful of manure.

அ. ஏரினு நன்று வெருவிடுதல் கட்டபி னீரினு நன்றதன் காப்பு.

(பரி-ஞா.) எ-து, — அப்பயிர்க்கு அவ்வழுதவினும் ஏருப்பெய்தல் நன்று; இவ்விரண்டு செய்து களைக்ட்டால் அதனைக் காத்தல் அதற்கு நீர்கால் யாத்தலினு நன்று, எ-ஆ.

ஏர்—ஆகுபெயர். காத்தல்—பட்டி முதலியவற்றுள் அழிவெய்தாமற் காத்தல். உழுதல், ஏருப்பெய்தல், களைக்ட்டல், நீர்கால்யாத்தல், காத்தலென் நிம் முறையவாய இவ்வைந்தும் வேண்டுமென்பதாம்.

(தெ - ப - ளா.)—(அப்பயிர்க்கு), ஏரினும் - அவ்வுழுதலி னும், ஏரு இடுதல் - ஏருப்பெய்தல், நன்று - நல்லதாம்; கட்ட பின் - (இவ்விரண்டுஞ்செய்து) களைப்பிடுங்கியபின், அதன் காப்பு-அதனைக் காத்தல், நீரினும் - நீர்பாய்ச்சலினும், நன்று - நலங் தருவதாம்.

**1038.** Manuring is better than ploughing; after weeding, watching is better than watering (it).

கூ. செல்லான் கிழவ னிருப்பி னிலம்புலங்  
தில்லாளி னாடி விடும்.

(பரி-ளா.) எ-று,—அங்கிலத்திற் குரியவன் அதன்க ணடோறுஞ் சென்று பார்த்து அடுத்தன செய்யாது மடிந்திருக்குமாயின், அஃது அவனில்லாள் போலத் தன்னுள்ளே வெறுத்துப் பின்னவனே டீவிடும், எ-று.

செல்லுதல்—ஆகுபெயர். பிற்கா யேவியிராது தானே சேறல் வேண்டு மென்பது போதரக் கிழவனென்றார். தன்கட்சென்று வேண்டுவன செய்யாது வேறிடத் திருந்தவழி மஜையா ஞுமொறுபோல வென்றது அவன் போகமிழத்த ணேக்கி. இவை மூன்று பாட்டானும் அது செய்யுமாறு கூறப்பட்டது.

(தெ-ப-ளா.)—கிழவன்-(அங்கிலத்துக்கு) உரியவன், செல்லான் - (அதனிடத்து நாள்தோறும்) போய்ப்பார்த்து வேண்டியவை செய்யானுகி, இருப்பின் - (சோம்பி) இருந்தால், நிலம் - அங்கிலம், இல்லாளின் - மஜைவிபோல, புலந்து - (தன்னுள்) வெறுத்து, ஊடிவிடும் - (அவனேடு) பினங்கிவிடும்.

**1039.** If the owner does not (personally) attend to his cultivation, his land will behave like an angry wife and yield him no pleasure.

கா. இலமென் றசைஇ யிருப்பாகாக் காணி  
னிலமென்னு நல்லா ணகும்.

(பரி - ளா.) எ-று,—யாம் வறியேமென்று சொல்வி மடிந்திருப்பாகாக் கங்டால், நிலமகளென்று உயர்த்துச் சொல்லப்படுகின்ற நல்லாள் தன்னுள் ளே நகா நிற்கும், எ-று.

உழுதன் முதலிய செய்வார் யாவர்க்குஞ் செல்வங்கொடுத்து வருகின்ற வாறுபற்றி நல்லாளென்றும், அதுகண்டு வைத்தும் அது செய்யாது வறுமை யுறுகின்ற பேதைமைபற்றி நகுமென்றுங் கூறினார். இரப்பாகா யென்று பாட மோதுவாரு மூளர். இதனான் அது செய்யாதவழிப்படு மிழுக்குக் கூறப்பட்டது. வருகின்ற வதிகார முறைமைக்குக் காரணமு மிது.

(தெ - ப - கா) — இலம் என்று - வறியேமென்றுசொல்லி, அசைஇ இருப்பானா - சோம்பியிருப்பவரை, காணின் - கண்டால், நிலம் என்னும் நல்லாள்-நிலமகளைன்று உயர்த்திச் சொல்லப் படுகிற நல்லாள், நகும் - (தன்னுள்ளே) சிரியாநிற்பன்.

**1040.** The maiden, Earth, will laugh at the sight of those who plead poverty and lead an idle life.

### காந்தி-ம். அதி. நல்குரவு.



அஃதாவது நுகரப்படுவேன யாவு மில்லாமை.

க. இன்மையி னின்னது தியாதெனி னின்மையி  
னின்மையே யின்ன தது.

(பரி-கா.) எ-து, — ஒருவனுக்கு வறுமைபோல வின்னதது யாதென்று விளவின், வறுமைபோல வின்னதது வறுமையே, பிற்தில்லை, எ-று.

இன்னதது-துன்பஞ்செய்வது, ஒப்பதில்லையெனவே, மிக்கதின்மை சொல்லவேந்டா வாயிற்று.

(தெ - ப - கா.) — இன்மையின் - (ஒருவனுக்கு) வறுமை போல, இன்னதது - துன்பஞ்செய்வது, யாது எனின்-யாதென்றுவினிவின், இன்மையின் - வறுமைபோல, இன்னதது - துன்பஞ்செய்வது, இன்மையே - வறுமையே.

**1041.** There is nothing that afflicts (one) like poverty.


உ. இன்மை யெனவொரு பாவி மறுமையு  
மிம்மையு மின்றி வரும்.

(பரி-கா.) எ-து, — வறுமையென்று சொல்லப்படுவ தொருபாவி ஒருவனுழை வருங்கால் அவனுக்கு மறுமை யின்பழு மிம்மையின்பழு மில்லையாக வரும், எ-று.

இன்மையெனவொருபாவியென்பதற்கு மேல் அழுக்காறெனவொருபாவியென்பும் யுதாத்தாங் குகைக்க. மறுமை இம்மையென்பன ஆகுபெயர். ஈயா கையானுங் துவ்வாமையானும் அவையிலவாயின. இன்றிவிடுமென்று பாட மோதிப் பாவியாலென விரித்துகாப்பாரு மூளர்.

(தெ - ப - கா.) — இன்மை என - வறுமையெனப்படுகிற, ஒருபாவி—, (ஒருவனிடத்துவரும்போது), மறுமையும் - மறுமையின்பழும், இம்மையும் - இம்மையின்பழும், இன்றி - (அவனுக்கு) இல்லையாக, வரும் - வரும்.

**1042.** When cruel poverty comes on, it deprives one of both the present and future (bliss).



ஏ. தொல்வரவுங் தோலுங் கெடுக்குங் தொகையாக நல்குர வென்னு நசை.

(பரி-ஈ.) எ-து,—நல்குரவென்று சொல்லப்படு மாசை தன்னுற் பற்றப் பட்டாருடைய பழைய சூடிவரவினையும் அதற்கேற்ற சொல்லினையும் ஒருங்கே கெடுக்கும், எ-று.

நசையில்வழி நல்குரவு யில்லையாகவின் நல்குரவையே நசையாக்கி, அஃது அக்குடியிற் ரெல்லோர்க்கில்லாத இழிதொழில்களையும் இளிவங்த சொற்களையு மூலவாக்கலான் அவ்விரண்டினையு மொருங்கு கெடுக்குமென்றார்: “சூடிப்பிறப் பழிக்கும் விழுப்பங் கொல்லும்” என்றார் பிறரும். தோலாவது “இழுமென் மொழியால் விழுமியது நுவறல்” என்றார் தொல்காப்பியனாரும். இதற்கு உடம்பென் றுளைப்பாரு மூளர்: அஃததற்குப் பெயராயினும் உடம்புகெடுக்கு மென்றற்கோர் பொருட்சிறப்பில்லாமை யறிக.

(தெ-ப-ஈ.)—நல்குரவு என்னும்-வறுமையென்று சொல்லப்படுகிற, நசை - ஆசை, தொல்வரவும் - (தன்னுலேபற்றப் பட்டவருடைய) பழையகுடிவரவினையும், தோலும் - (அதற்கேற்ற) சொல்லினையும், கெடுக்கும் - (ஒருசேர) கெடுக்கும்.

1043. Hankering poverty destroys at once the greatness of (one's) ancient descent and (the dignity of one's) speech.

ச. இற்பிறங்தார் கண்ணேயு மின்மை யிளிவங்த சொற்பிறக்குஞ் சோர்வு தரும்.

(பரி-ஈ.) எ-து,—இளிவங்த சொற்பிறவாத சூடிப்பிறங்தார் மாட்டேயும் அது பிறத்தற்கேதுவாகிய சோர்வினை நல்குரவு உண்டாக்கும், எ-று.

சிறப்பும்மை அவர்மாட்டு அது பிறவாமை தோன்ற நின்றது. இளிவங்த சொல் - இளிவருதற் கேதுவாகிய சொல். அஃதாவது எமக்கீயவேண்டு மென்றல். சோர்வு - தாமுறுகின்ற துன்பமிகுதி பற்றி ஒரோவழித் தம்பிறப்பினை மறந்து அது சொல்லுவதாக நினைத்தல்.

(தெ-ப-ஈ.)—இன்மை - வறுமையானது, இல் பிறங்தார் கண்ணேயும் - உயர்ந்த சூடிப்பிறங்தவரிடத்தேயும், இளிவங்த சொல் - அவமானச்சொல், பிறக்கும் - பிறத்தற்கு ஏதுவாகிய, சோர்வு - சோர்வினை, தரும் - உண்டாக்கும்.

1044. Even in those of high birth, poverty will produce the fault of uttering mean words.

நு. நல்குர வென்னு மிடும்பையுட் பல்குராத் துன்பங்கள் சென்று படும்.

(பரி - ஈ.) எ-து,—நல்குரவென்று சொல்லப்படுக் கூன்ப மொன்றனுள் கோ பலதுன்டங்களும் வந்துவினையும், எ-று.

குரை-இசைநிறை. செலவு—விளாவின்கண் வந்தது. துன்பமுந்தானு முடனே நிகழ்த்திலின் நல்குரவைத் துன்பமாக்கியும், அத் துன்பமடியாகச் செல்வர் கடைநோக்கிச் சேற்றுன்பமும், அவ்வாக் காண்டற்றுன்பமும், கண்டான் மறுத்துழி நிகழுந்துன்பமும், மருவழியும் அவர் கொடுத்தது வாங்கற் றுன்பமும், அது கொடுவந்து துகர்வன் கூட்டற்றுன்பமு முதலாயின நாடோறும் வேறுவேருக வருதலின் எல்லாத் துன்பங்களு மூலாவமென்றுங் கூறினார். இவை யெந்துபாட்டானும் நல்குரவின் கொடுமை கூறப்பட்டது.

(தெ-ப-ா-.)—நல்குரவு என்னும் - வறுமையெயன்று சொல்லப்படும், இடும்பையுள் - துன்பமொன்றினுள்ளே, பல் - பல வாகிய, துன்பங்கள் - துன்பங்களும், சென்று - வந்து, படும் - விளையும்.

**1045.** The misery of poverty brings in its train many (more) miseries.

கா. நற்பொரு ணன்குணர்ந்து சொல்லினு நல்கூர்ந்தார் சொற்பொருள் சோர்வு படும்.

(பரி-ா-.) எ-து,—மெய்ந்தாற் பொருளைத் தெளியவறிந்து சொன்னாராயினும், நல்கூர்ந்தார் சொல்லுஞ்சொற் பொருளின்மையைத் தலைப்படும், எ-று.

பொருளின்மையைத் தலைப்படுதலாவது யாமிவர் சொல்லியன விரும்பிக் கேட்குமாயிற் கண்ணேடி இவருறுகின்ற குறை முடிக்கவேண்டு மென்றஞ்சி யாவருங் கேளாமையிற் பயனில் சொல்லாய் முடிதல். கல்வியும் பயன்ப்பாடு தென்பதாம்.

(தெ-ப-ா-.)—நல் பொருள் - மெய்ந்தாற்பொருளை, நன்கு உணர்ந்து - தெளியவறிந்து, சொல்லினும் - சொன்னாலும், நல் கூர்ந்தார் - வறுமைப்பட்டவரது, சொல் - சொல்லானது, பொருள் சோர்வு - பொருளில்லாமையை, படும் - கூடும்.

**1046.** The words of the poor are profitless, though they may be sound in thought and clear in expression.

எ. அறஞ்சாரா நல்குர வீண்றதா யானும் பிறன்போல நோக்கப் படும்.

(பரி-ா-.) எ-து,—அறத்தோ டியைபில்லாத நல்குரவடையான் தன்னை மின்ற தாயானும் பிறனைக் கருதுமாறுபோலக் கருதி நோக்கப்படும், எ-று.

அறத்தோடு கூடாமை - காரண காரியங்களு ளோன்று யியையாமை. நல்குரவு-ஆகுபெயர். சிறப்பும்மை அவளதியற்கை யன்புடைமை விளக்கினின் றது. கொள்வதின்றுதலே யன்றிக் கொடுப்பதுண்டாதலு முடைமையின், அது நோக்கிச் சுற்றத்தார் யாவருங் துறப்ப கொன்பதாம்.

(தெ-ப-ா-.)—அறம் சாரா - அறத்தோடு பொருந்துதலில் லாத, நல்குரவு - வறுமையையுடையவன், ஈன்ற தாயானும் -

(தன்னைப்) பெற்றதாயினாலும், பிறன் போல - ஏதிலன்போல,  
நோக்கப்படும் - (நினைத்து) பார்க்கப்படுவான்.

**1047.** He that is reduced to absolute poverty will be regarded as a stranger even by his own mother.

அ. இன்றும் வருவது கொல்லோ நெருங்குலுங்  
கொன்றது போலு நிரப்பு.

(பரி-ஈ.) எ-து,-நெருங்குலுங் கொன்றது போன்று எனக்கின்னுதவற்  
றைச் செய்த நல்குரவு இன்றும் என்பால் வரக்கடவதோ, வந்தால் இனி யாது  
செய்வேன், எ-று.

அவ்வின்னுதனவாவன—மேற்சொல்லிய துண்பங்கள். நெருங்கிவருங்  
தித் தன்வயிறு நிறைத்தானானாலும் கூற்று.

(தெ-ப-ஈ.)—நெருங்குலும் - நேற்றும், கொன்றதுபோ  
லும் - கொன்றதுபோன்று (எனக்குத்துண்பங்களைச் செய்த), நிர  
ப்பு - வறுமையானது, இன்றும் - இன்றைக்கும், வருவதுகொல்-  
(என்னிடத்து) வரக்கடவதோ, [வந்தால் இனி யாது செய்  
வேன்.]

**1048.** Is the poverty that almost killed me yesterday, to meet  
me to-day too?

க. நெருப்பினுட் துஞ்சலு மாகு நிரப்பினுள்  
யாதொன்றுங் கண்பாடரிது.

(பரி-ஈ.) எ-து,—மந்திர மருந்துகளான் ஒருவனுக்கு நெருப்பிடையே  
கிடங்துறங்கலு மாம்; நிரப்பு வந்துழி யாதொன்றானு முறக்கமில்லை, எ-று.

நெருப்பினும் நிரப்புக் கொடிதென்றவா ரூயிற்று. இதுவுமான் கூற்று.  
இவை நான்குபாட்டானும் நல்கூர்ந்தார்க் குளதாங் குற்றங் கூறப்பட்டது.

(தெ-ப-ஈ.)—நெருப்பினுள் - நெருப்பிலே, துஞ்சலும் -  
(கிடங்து) தூங்கலும், ஆகும் - (மந்திரமருந்துகளால் ஒருவனுக்கு)  
கூடும்; நிரப்பினுள் - வறுமை வந்தவிடத்து, யாது ஒன்றும்-  
யாதொன்றாலும், கண்பாடு - தூங்குதல், அரிது - இல்லை.

**1049.** One may sleep in the midst of fire ; but by no means in the  
midst of poverty.

க. துப்புர வில்லார் துவரத் துறவாமை  
யுப்பிற்குங் காடிக்குங் கூற்று.

(பரி-ஈ.) எ-து,—துகரப்படும் பொருள்க் கில்லாதார் தம்மாற் செயற்  
பாலது முற்றத் துறத்தலேயாகவும் அது செய்யா தொழிதல் பிறரில்லி னள  
வாய் உப்பிற்குங் காடிக்குங் கூற்றாம், எ-று.


மான மழியாமையிற் செயற்பாலது அதுவே யாவிற்று. முற்றத் துறத்  
தல்-சுற்றங் தானே விட்டமையின் ஒரு வாற்றுற் றுறங்தா ராயினார் வின்ற தம்

முடம்பினையுங் துறத்தல். அது செய்யாது கொண்டிருத்தல் இரண்டைனையுமாளப்பன்னுதவின், அதனை அவற்றிற்குக் கூற்றென்றார். இனி முற்றத் துறத்த லாவது துப்புர வில்லாமையின் ஒருவாற்றூற் றறங்தாராயினார் பின் எவற்றை மனத்தாற்றுறவாகையை யென் றரைப்பாருமூளர். இதனால் அஃதுள தாயவழிச்செய்வது கூறப்பட்டது.

(தெ - ப - கா.)—துப்புரவு இல்லார் - அனுபவிக்கப்படும் பொருளில்லாதவர், (தம்மாலே செயத்தகுவது முழுதுங் துறத்தலேயாகவும்), துவாத் துறவாமை - முழுதுங் துறவாதொழிதல், (பிறர்வீட்டிலுள்ள), உப்பிற்கும் காடிக்கும்—, கூற்று - எமனுகும்.

1050. The destitute poor, who do not renounce their bodies, only consume their neighbours' salt and water.

### கங்கி-ம். அதி. இரவு.



இனி மானங் தீராவிரவு இரவாமையோ பொத்தவின், அதனாலும் வீடெய் தற்பயத்தாய் உடம் போம்ப்படு மென்னும் அநநால் வழக்குப் பற்றி மேலெய்திய துவரத்துறத்தல் விலக்குதற் பொருட்டு இரவு கூறுகின்றார். அதி கார முறைமையும் இதனாலே விளக்கும்.

க. இரக்க விரத்தக்கார்க் காணிற் கரப்பி  
னவர்பழி தம்பழி யன்று.

(பா-கா.) எ-து,—நல்கூர்ந்தார் இரத்தற் கேற்புடையாகைக் காணின், அவர் மாட்டிரக்க ; இரங்தால் அவர் கரங்தாராயின் அவர்க்குப் பழியாவதல் லது தமக்குப் பழியாகாமையான், எ-து.

இரவென்னு முதனிலைத் தொழிற்பெயர திறுதிக்கண் நான்கனாலுபு விகா ரத்தாற் ரெஞ்கது. இரத்தற் கேற்புடைய ராவார் உயையாமைமூன் னுணரு மொன்னை யுடையராப் மாற்று தீவார். அவர் உலகத்தரியாகவிற் காணி னென்றும், அவர்மாட் டிரங்தார்க்கு இரவான்வரு மிழிவின்மையின் இரக்க வென்றும், அவர்தலிற் குறைகாட்டாமையிற் கரப்பினென்றும், காட்டுவராயின் அப் பழி தூவெள்ளறுவைக்கண் மாசபோல அவர்கட் கடிது சேறவின் அவர் பழி யென்றும், ஏற்பிலார்மாட் டிரவன்மையிற் றம்பழியன்றென்றுங் கூறினார்.

(தெ-ப-கா.)—(வறுமைப்பட்டவர்), இரத்தக்கார் - இரத்தற்கு ஏற்புடையவரை [கேட்குமுன்னமே அறிந்து கொடுப்ப வரை என்றபடி], காணின் - கண்டவிடத்து, இரக்க - (அவரி டத்தே) இரக்கக்கடவர் ; கரப்பின் - (அப்படிப்பட்டவர்) ஒளித் தாராயின், அவர் பழி - அவர்க்குப் பழியாகுமே(யல்லது), தம் பழி அன்று - தமக்குப்பழியாகாது.

1051. If you meet with those that may be begged of, you may beg; (but) if they withhold (their gift) it is their blame and not yours.

உ. இன்ப மொருவற் கிரத்த விரந்தவை  
துன்ப முரூஆ வரின்.

(பரி - ளா.) எ-து,—ஒருவற்கு இரத்தனும் இன்பத்திற் கேதுவாம், இரந்த பொருள்கள் ஈவார தணர்வடைமையாற் றுன்றுன்புறுமல் வருமாயின், எ-று.

இன்பம்—ஆகுபெயர். உறுமலென்பது கடைக்குறைங்து நின்றது. துன்பம்—சாதி யொருமைப்பெயர். அவையாவன ஈவார்கட் காலமுழிடனு மறிந்து சேறலும், அவர் குறிப்பறிதலும், அவரைத் தம் வயத்தராக்கலும், அவர் மன சௌகிழ்வன ஈடுச் சொல்லலு முதலியவற்றை வருவனவும், மறுத்துழி வருவனவுமாம். அவையுருமல் வருதலாவது அவர் முன்னுவைர்ந்தியக் கோடல். இரந்தவர் துன்பமுரூவரி ஜென்று பாடமோதி, இரக்கப்பட்டவர் பொருளின்மை முதலியவற்றை றுன்புறுது எதிர் வந்திவராயி ஜென்றுகொப்பாரு மூளர். இவையிரண்டு பாட்டானும் கல்குரவா னுயிர்க்கு மெல்லைக்கண் இளிவில்லாவிரவு விலக்கப்படா தென்பது கூறப்பட்டது.

(தெ-ப-ஹ.)—ஒருவற்கு—, இரந்தவை - இரந்தபொருள்கள், (ஸவார்து அறிவடைமையால்), துன்பம் உரு - (தான்) துன்பமுரூமல், வரின் - வருமாயின், இரத்தல் - இரத்தலும், இன்பம் - இன்பத்திற்கு ஏதுவாம்.

1052. Even begging may be pleasant, if what is begged for is obtained without grief (to him that begs).

ஈ. கரப்பிலா நெஞ்சிந் கடன்றிவார் முன்னின்  
நிரப்புமோ ரோ ருடைத்து.

(பரி - ளா.) எ-து,—கரத்த லில்லாத நெஞ்சினையுடைய மானமறிவார் முன்னர் கின்று அவர்மாட் டொன் நிரத்தலும் ஈங்கார்ந்தார்க்கு ஓரழுகுடைத்து, எ-று.

சிறிய சுருக்கத்து வேண்டுமூயர் வென்றதனால், அவர்க்கு அதுகடனெனப் பட்டது. அதனையறிதல்—சொல்லுத லுற்றுகைக்க லாகாமைக் கேதுவாய அதனியல்பினை யறிதல். அவ்வறிவடையார்க்கு முன்னிற்றன் மாத்திரமே யமைத்தவின் முன்னின் தென்றும், சொல்லுதலான் வருஞ் சிறுமை யெப்தாமையின் ஒரோருடைத் தென்றுங் கூறினார். உம்மை அதனிழிபு விளக்கி கின்றது.

(தெ-ப-ஹ.)—கரப்பு இலா - ஒளித்தவில்லாத, நெஞ்சின்-நெஞ்சினையுடைய, கடன் அறிவார் முன் - மானமறிவார்முன், நின்று—, இரப்பும் - (அவரிடத்தே ஒன்றை) இரத்தலும், ஓர் ஏர் உடைத்து - (வறுமைப் பட்டவர்க்கு) ஓரழுகை உடைத்து.

1053. There is even a beauty in standing before and begging of those who are liberal in their gifts and understand their duty (to beggars).

ச. இரத்தலு மீதலே போலுங் கரத்தல்  
கனவிலுங் தேற்றுதார் மாட்டு.

(பரி - ளோ.) எ-து, — தமக்குள்ளது கரத்தலிக் கனவின்கண்ணு மறியா தார் மாட்டுக்கென் வென்றையே விரத்தலும் வறியார்க் கீதலே போலும், எ-து.

உம்மை ஈண்டு மவ்வாறு வின்றது. தான் புகழ்பயவா தாயினும் முன்னுள தாய புகழ்கெட வாராமையின், ஈதலேபோலு மென்றார். ஏகாரம்-ஈற்றசை.

(தெ-ப-ளோ.)—கரத்தல் - (தமக்கு உள்ளது) மறைத்தலே, கனவிலும்—, தேற்றுதார்மாட்டு - அறியாதவரிடத்து, இரத்த லும் - யாசித்தலும், ஈதலே போலும் - (வறியவர்க்கு) கொடு த்தலேபோலும்.

**1054.** To beg of such as never think of withholding (their charity) even in their dreams, is in fact the same as giving (it oneself).

ஞ. கரப்பிலார் வையகத் துண்மையாற் கண்ணின் நிரப்பவர் மேற்கொள் வது.

(பரி - ளோ.) எ-து, — சொல்லுதன் மாட்டாது முன்னிற்றன் மாத்திரத் தான் இரப்பார் உமிரோம்பற் பொருட்டு அதனை மேற்கொண்டு போதுகின்றது அவர்க்கு உள்ளது கரவாது கொடுப்பார் சிலர் உலகத்துளராய தன்மையானே, பிறிதொன்று னன்று, எ-து.

அவரில்லையாயின், மான நீக்கமாட்டாமையின் உயிர் நீப்பொன்பதாம்.

(தெ - ப - ளோ.)—கண் நின்று - (சொல்லமாட்டாமல்) முன்னின்றமாத்திரத்தால், கரப்பு இலார் - (அவர்க்கு உள்ளது) ஒளிக்காமற் கொடுப்பவர், வையகத்து - உலகத்து, உண்மையால் - இருக்கின்றபடியினுலே, இரப்பவர்—, மேற்கொள்வது - (இரத்தலே) மேற்கொள்வது, (உயிர்காத்தற் பொருட்டேயாம்.)

**1055.** As there are in the world those that give without refusing, there are (also) those that prefer to beg by simply standing before them.

ஞ. கரப்பிடும்பை யில்லாகாக் காணி நிரப்பிடும்பை யெல்லா மொருங்கு கெடும்.

(பரி - ளோ.) எ-து, — உள்ளது கரத்தலாகிய நோயில்லாகாக் கண்டால், மானம் விடாதிரப்பார்க்கு நிரப்பான் வருந்துன்பங்க வெல்லாஞ்சேரக்கெடும், எ-து.

கரத்தல் ஒருவற்கு வேண்டுவ தொன்றமையின் அதனை நோயென்றும், அஃதில்லாத இரக்கத்தக்காலாக் கண்ட பொழுதே அவர் கழியுவகைய ராவரா கவின் எல்லா மெருங்கு கெடுமென்றங் கூறினார். இடும்பை-ஆகுபெயர். முழுதங் கெடுமென்று பாடமோதி, எஞ்சாமற்கெடுமென் துரைப்பாருமூளர்.

(தெ - ப - ளோ.)—கரப்பு இடும்பை - (உள்ளதை) ஒளித்தலாகிய நோயை, இல்லாகா - உடையரல்லாகா, காணின்—, (மானம் விடாம விரப்பவர்க்கு), நிரப்பு இடும்பை எல்லாம் -

வறுமையால் வருங் துன்பங்களெல்லாம், ஒருங்கு கெடும் - ஒரு சேரக்கெடும்.

**1056.** All the evil of begging will be removed at the sight of those who are far from the evil of refusing.

எ. இகழ்ந்தெள்ளா தீவாலாக் காணின் மகிழ்ந்துள்ள முள்ளு ஞுவப்ப துடைத்து.

(பரி-ஈ.) எ-து,—தம்மை யவமதித் திழிவு சொல்லது பொருள் கொடுப்பாராக் கண்டால், அவ்விரப்பாரது உள்ளமகிழ்ந்து உள்ளுள்ளே யுவக்குங் தன்மை யுடைத்து, எ-ஆ.

இகழ்ந்தெள்ளாதனவே, நன்குமதித்தலும் இனியவைகூறலும் பெறுது ம். நிரப்பிடும்பை கெடுதலையேன்றி ஜம்புலன்களானும் பேரின்பமெய்தினா ராகக் கருதலான், உள்ளுள்ளுவப்பதுடைத்தென்றார். இவையைந்துபாட்டானும் அவ்விரத்தக்கார தியல்பு கூறப்பட்டது.

(தே - ப - ஈ.)—இகழ்ந்து - (தம்மை) அவமதித்து, எள்ளாது - இழிவு சொல்லாமல், ஈவாலா - (பொருள்) கொடுப்ப வலா, காணின் - கண்டால், உள்ளம் - (அவ்விரப்பவரது) மனம், மகிழ்ந்து - மகிழ்வடைந்து, உள் உள் - உள்ளுள்ளே, உவப்பது - மகிழுந்தன்மையை, உடைத்து - உடையதாகும்.

**1057.** Beggars rejoice exceedingly when they behold those who bestow (their alms) with kindness and courtesy.

அ. இரப்பாலா யில்லாயி ஸீரங்கண்மா ஞால மரப்பாவை சென்றுவந் தற்று.

(பரி - ஈ.) எ-து,—வறுமையுற் றிரப்பா ஸில்லையாயின், குளிர்ந்தவிடத் தையுடைய பெரியஞாலத்துள்ளார் செலவு வரவுகள் உயிரில்லாத மரப்பாவை இயந்திரக் கயிந்றுற் சென்றுவந்தாற் போலும், எ-ஆ.

ஐகாரம்—அசைந்தை. ஞாலமென்னும் ஆகுபெயர்ப்பொருட்கு உவமையோ டொத்ததொழில் வருவிக்கப்பட்டது. ஞாலத்துள்ளாளாளன்றது அவ்வாயோ ழிந்தாளா. அவர்க்கீதலைச் செய்து புகழும் புண்ணியமுமெய்தாமையின், உயிருடையரல்லான்பதாம்; “ஈவாருங் கொள்வாரு யில்லாத வானத்து, வாழ் வாரே வன்க ணவர்” என்றார் பிறரும். இத்தொடை யின்போக்காது இரப்ப வரில்லாயி னென்று பாடமோதுவாரு முளர்.

(தெ - ப - ஈ.)—இரப்பார் - (வறுமையற்று) இரப்பவர், இல்லாயின் - இல்லையாயின், ஈரம் கண் மா ஞாலம் - குளிர்ந்த இடமுடைய பெரிய பூவியிலுள்ளவரது, (செலவு வரவுகள்), மரப்பாவை - (உயிரில்லாத) மரப்பாவை, சென்று வந்தற்று - (எந்திரக்கயிற்றால்) சென்று வந்தாற் போலும்.

**1058.** If there were no beggars, (the actions done in) the cool wide world would only resemble the movement of a puppet.

க. ஈவார்க் கெண்ணுண்டாங் தோற்ற மிரந்துகோண்  
மேவா ரிலாஅக் கடை.

(பரி-ஈ.) எ-து,—அவர்பாற் சென்று ஒன்றனை யிரந்துகோடலை விரும்  
புவா ரில்வழி கொடுப்பார்மாட் தென்ன புகழுண்டாம் யாதுமில்லை, எ-து.

தோற்றம்—ஆகுபெயர். மேவா கொன்பது விகாரமாயிற்று. கொடுத்தல்  
வன்மை வெளிப்படாமையின், அதனுற் புகழெய்தா கொன்பதாம். இவை யிர  
ண்டு பாட்டானும் உலகிற் கிரப்பார் வேண்டுமென்பது கூறப்பட்டது.

(தெ-ப-ஈ.)—இரந்து கோள்-(அவரிடத்துச் சென்று ஒன்  
றனை) இரந்துகோள்ஞுதலை, மேவார் இலாக்கடை - விரும்புவா  
ரில்லாதவழி, ஈவார்கண் - கொடுப்பவரிடத்து, என் - என்ன,  
தோற்றம் - புகழ், உண்டாம் - உண்டாகும், [யாதுமில்லை என்  
றபடி.]

1059. What (praise) would there be to givers (of alms), if there  
were no beggars to ask for and receive (them).

க.0. இரப்பான் வெகுளாமை வேண்டு நிரப்பிடும்பை  
தானேயுஞ் சாலுங் கரி.

(பரி-ஈ.) எ-து,—ஈவானுக்குப் பொருஞ்சுவாவழி, இவனெனக் கீகின்  
நில னென்று அவனை யிரப்பான் வெகுளா தொழிதல் வேண்டும்; அது வேண்  
டிய பொழுது உதவாதென்பதற்கு வேறுசான்று வேண்டா, நிரப்பாகிய தன்  
னிடும்பை தானேயுஞ் சான்றுத லமையும், எ-து.

யாவர்க்கும் வேண்டுதலும் நிலையின்மையு முதலிய பிறசான்று முண்டெ  
ன்பதுபட நின்றமையின், உம்மை எச்சவும்மை. தனக்கேயன்றி மற்றை யிரங்  
தார்க்கும் அற்றைக்கண்று பொருள் கடைக்கூட்டற்கு அவனுறுங் துன்பத்தைத்  
தனக்கே யாகவைத்துந் தானுறுந்துன்பங் தான்றிந்து வெகுளற்கவென்பதாம்.  
இதனால் அவர்க்கின்றியமையாததோ ரியல்பு கூறப்பட்டது.

(தெ - ப - ஈ.)—(ஈவானுக்குப் பொருள் உதவாதவிடத்  
தே), இரப்பான் - இரப்பவன், வெகுளாமை வேண்டும் - (இவன்  
எனக்குக் கொடுக்கின்றிலனென்று அவனை) கோபியாதொழி  
தல் வேண்டும்; (அதுவேண்டியபொழுது உதவாதென்பதற்கு  
வேறுசாக்கி வேண்டா), நிரப்பு இடும்பைதானேயும் - வறுமை  
யாகிய தங்கோய்தானேயும், கரி - சாக்ஷியாதல், சாலும் -  
அமையும்.

1060. He who begs ought not to be angry (at a refusal); for even  
the misery of (his own) poverty should be a sufficient reason (for so  
doing).

கங்கி. இரவச்சம்.

---

அஃதாவது மானந்தீர வருமிரவிற் கஞ்சதல். அதிகார முறைமையும் இதனாலே விளங்கும்.

க. கரவா துவந்தீயுங் கண்ணன்னர் கண்ணு  
மிரவாமை கோடி யிரும்.

(பரி-ா.) எ-து, — தமக்குள்ளது கரவாது இவர் வரப்பெற்றே மென்று உண்மகிழ்து கொடுக்குங் கண்போலச் சிறந்தார் மாட்டும் இரவாதே ஒருவன் வறுமை கூர்தல் இரந்து செல்வமெய்தலிற் கோடிமடங்கு நன்று, எ-து.

நல்குரவு மறைக்கப்படாத நட்டார் மாட்டும் ஆகாதென்பதுபட நின்ற மையின், உம்மை உயர்வு சிறப்பின்கண் வந்தது. அவ்விரவான் மானந்தீராதென்னுங் துணையல்லது அதற்கு மிகுதி கூடாமையின், வல்லதோர் முயற்சியானுயிரோம்பலே நல்லதென்பது கருத்து.

(தெ - ப - ா.)—(ஒருவன்) கரவாது - (தமக்குள்ளதை) ஒளிக்காமல், உவந்து - (இவர் வரப்பெற்றே மென்று) உள்ளமகி முந்து, ஈயும் - கொடுக்கும், கண் அன்னர்கண்ணும் - கண் போற் சிறந்தவரிடத்தும், இரவாமை - இரவாமல் வறுமைப்படுதல், கோடி உறும் - (இரந்து செல்வமடைதலில்) கோடிமடங்கு நன்றும்.

1061. Not to beg (at all) even from those excellent persons who cheerfully give without refusing, will do immense good.

உ. இரந்து முயிர்வாழ்தல் வேண்டித் தெரங்து  
கெடுக வுலகியற்றி யான்.

(பரி-ா.) எ-து, — இவ்வுலகத்தைப் படைத்தவன் இதன்கண் வாழ்வார்க்கு முயன் அயிர் வாழ்தலையன்றி இரந்து முயிர் வாழ்தலைவேண்டி விதித்தானுயின், அக்கொடியோன்றுளும் அவரைப் போன்று எங்கு மலமாந்து கெவோ னாக, எ-து.

மக்களுமிருக்கெல்லாம் வாழ்நானும் அதற்கு வேண்டுவதாய வண்டியும் அதற்கேதுவாய செய்தொழிலும் பழவினை வயத்தாற் கருவெடு கலங்கவன்றே அவன் கற்பிக்குமான்றே, அவற்றுட் சில வுயிர்க்கு இரத்தலையும் ஒரு செய்தொழிலாகக் கற்பித்தானுயின் அத்தீவினையாத் ரூனும் அத்துன்ப முறல்வேண்டுமென்பதாம். இவையிரண்டு பாட்டானும் அவ்விரவின் கொடுமை கூறப்பட்டது.

(தெ - ப - ா.)— உலகு இயற்றியான் - இவ்வுலகத்தைப் படைத்தவன், (இதனிடத்து வாழ்வார்க்கு முயன்று சீவனஞ்சு செய்தலை யல்லாமல்), இரந்தும்—, உயிர் வாழ்தல் வேண்டின் -

சீவனஞ்செய்தலை வேண்டி விதித்தானுயின், (அக்கொடியோன்), பரந்து - (தானும் அவர்போல்) எங்குஞ்சமுன்று, கெடுக - கெடக்கடவன்.

1062. If the Creator of the world has decreed even begging as a means of livelihood, may he too go abegging and perish.

ஈ. இன்மை யிடும்பை யிரங்துதீர் வாமென்னும் வன்மையின் வன்பாட்டதில்.

(பி-ஈ.) எ-து, —வறுமையாள் வருந்துன்பத்தை முயன்று நீக்கக்கடவேமென்று கருதாது இரங்துநீக்கக்கடவேமென்று கருதும் வன்மைபோல வலிமைப்பாடுடையது பிற்கில்லை, எ-து.

நெறியாய முயற்சி நிற்க நெறியல்லாத இரவாற் றீர்க்கக் கருதுதலின், வன்மையாயிற்று. வன்பாடு-முரட்டுத்தன்மை, அஃதாவது ஓராது செய்து நிற்றல். இதனான் வறுமை தீர்தற்குநெறி இரவன்றென்பது கூறப்பட்டது.

(தெ-ப-ஈ.)—இன்மை - வறுமையால்வரும், இடும்பை - துன்பத்தை, (முயற்சிசெய்து நீக்கக் கடவோமென்று நினையாமல்), இரங்து தீர்வாம் என்னும் - இரங்து நீக்கக்கடவோமென்று நினைக்கும், வன்மையின் - வல்லமைபோல, வன்பாட்டது - வலிமைப்பாடுடையது, இல் - இல்லை.

1063. There is no greater folly than the boldness with which one seeks to remedy the evils of poverty by begging (rather than by working).

ஈ. இடமெல்லாங் கொள்ளாத் தகைத்தே யிடமில்லாக்காலு மிரவொல்லாச் சால்பு.

(பி-ஈ.) எ-து, —நூகரவேண்டுவனவின்றி நல்கூர்ந்தவழியும் பிறர்பாற் சென்றிரத்தலை யுடம்ப்பாத அமைதி எல்லாவுலகும் ஒருங்கியைந்தாலும் கொள்ளாத பெருமையுடைத்து, எ-து.

அவ்விரத்தலைச் சால்பு விலக்குமாகலின், இரவொல்லாமை அதன்மே ஹேற்றப்பட்டது. இதனான் அங்கெநியல்லத்தைச் சால்புடையார் செய்யாரோன் பது கருத்து.

(தெ-ப-ஈ.)—இடம் இல்லாக்காலும் - அனுபவிக்கவேண்டுவதில்லாமல் வறுமைப்பட்டவிடத்தும், இரவு - (பிறரிடத் துச் சென்று) இரத்தலுக்கு, ஒல்லா - உடம்பாத, சால்பு - நிறைவு, இடம் எல்லாம் - உலகமெல்லாம், (ஒருசேர இயைந்தாலும்), கொள்ளாத்தகைத்து - கொள்ளாத பெருமையுடைத்து.

1064. Even the whole world cannot sufficiently praise the dignity that would not beg even in the midst of destitution.

ஞ. தெண்ணீரடிபுற்கையாயினும் தாடந்த  
துண்ணலி னாங்கினிய தில்.

(பரி-ஈ.) எ-து,—நெறியாய முயற்சிகொடுவங்து தந்தது தெளிந்த நீர்  
போலும் அடிபுற்கையோயினும் அதனையுண்டற்குமே விளியதில்லை, எ-று.

தாடந்த கூழ் செறிவின்றித் தெண்ணீர் போன்றதாயினும் இழிவாய இர  
வான் வந்ததன்றித் தம்முடைமையாகவின், அமிழ்தத்தோடொக்கு மென்ப  
தாம். இதனால் நெறியினானாயது சிறிதேனும் அது செய்யுமின்பம் பெரிதென்  
பது கூறப்பட்டது.

(தெ-ப-ஈ.)—தாள் - (வழியாகிய) முயற்சி, தந்தது -  
(கொண்டுவங்து) தந்தது, தெள் நீர் - தெளிந்த நீர்போலும்,  
அடி புற்கை ஆயினும் - சமைத்த கூழேயாயினும், உண்ணலின்  
ஊங்கு - (அதனை) உண்ணுதற்குமேல், இனியது - இன்பந்தரு  
வது, இல் - இல்லை.

1065. Even thin gruel is ambrosia to him who has obtained it by labour.

கூ. ஆவிற்கு நீரொன் நிரப்பினு நாவிற்  
கிரவி னினிவந்த தில்.

(பரி-ஈ.) எ-து,—தெண்ணீர்பெறுது இறக்குநிலைமைத் தாயதோ ராவி  
ஜைக் கண்டு அறஞேங்கி இதற்குத் தெண்ணீர் தரல்வேண்டுமென் நிரந்துசொல்  
லங்காலும் அவ்விரவுபோல ஒருவனுவிற் கிளிவந்தது பிறிதில்லை, எ-று.

ஆ காத்தோம்பல் பேரறமாகவின் ஆவிற்கென்றும், பொருள்கொடுத்துக்  
கொள்ளவேண்டாத எண்மைத்தாகவின் நீரொன்றும், இரக்கின்றனக்கு இளிவு  
அச்சொல்லனவேயாகவின் நாவிற்கென்றும், அதுதான் எல்லாவிலினும் மே  
ற்படுதவின் இளிவந்ததில்லென்றுங் கூறினார். இதனால் அறனும் முயன்று செய்  
ய்வதல்லது இரந்துசெய்யற்கவென்பது கூறப்பட்டது.

(தெ-ப-ஈ.)—ஆவிற்கு - (தெண்ணீர்பெறுதிறக்கு நிலைமை  
யதாகிய) பசுவுக்கு, நீர் என்று - (தருமநோக்கி) இதற்குத் தெண்ணீர்  
தரல்வேண்டுமென்று, இரப்பினும் - இரந்து சொல்லும்  
போதும், இரவின் - அவ்விரவுபோல, நாவிற்கு - (ஒருவன்) நா  
விற்கு, இளிவந்தது - அவமானம்வந்தது, இல் - இல்லை.

1066. There is nothing more disgraceful to one's tongue than to  
use it in begging water even for a cow.

எ. இரப்ப னிரப்பாகா யெல்லா மிரப்பிற்  
கரப்பா ரிரவன்மின் னென்று.

(பரி-ஈ.) எ-து,—இரப்பாகாயெல்லாம் யானிரவாநின்றேன், யாது  
சொல்லியெனின், நுமக்கிரக்கவேண்டுமாயிற் நமக்குள்ளது கரப்பாகாயிரவா  
தொழிலினென்றுசொல்லி, எ-று.

இரண்டாவது விகாரத்தாற்றூக்கது. இவ்விளிவந்தசெயலான் ஊட்டிய வழியும்] உடம்பு நில்லாதாகவின் இதுவேண்டாவென்பது தோன்ற, இரப்ப ணென்றார். இதனால் மானந்திரவருமிரவு விலக்கப்பட்டது.

(தெ-ப-ா.)—இரப்பாலை எல்லாம்—, இரப்பின் - (உமக்கு) இரக்கவேண்டுமாகில், கரப்பார் - (தமக்கு உள்ளதை) ஒளி ப்பவரை, இரவன்மின்னன்று - இரவாதிருங்களென்றுசொல்லி, இரப்பன் - (நான்) இரவாநின்றேன்.

1067. I beseech all beggars and say, “If you need to beg, never beg of those who give unwillingly.”

அ. இரவென்னு மேமாப்பி ரேணி கரவென்னும் பார்தாக்கப் பக்கு விடும்.

(பரி-ா.) எ-து,—இவ்வறுமையென்னுங்கடலை இதனாற் கடத்துமென்றுகருதி ஒருவனேறிய இரவென்னுஞ் சேமமற்ற தோணி அதன்கணேஞ்காற் கரத்தலென்னும் வன்னிலத்தோடு தாக்குமாயிற் பிளங்குபோம், எ-று.

முயற்சியாற் கடப்பதனை இரவாற் கடக்கலுற்றான் அதன் கணகாணுமையின், ஏமாப்பிரேணியென்றார். ஏமாப்பின்மை தோணிமேலேற்றப்பட்டது. அதுகடத்தற்கேற்ற தன்மையானும், நிலமறியாது செலுத்தியவழி உடைதலானும், அதன்கணேற்றக் கென்பதாம். இஃதவயவவருவகம்.

(தெ-ப-ா.)—(இவ்வறுமையென்னுங் கடலை இதனாற் கடப்போமென்று நினைத்து ஒருவனேறிய), இரவு என்னும்-இரத்தல் என்னும், ஏமாப்பு இல் - காவலற்ற, தோணி - மரக்கலம், (அதனிடத்தே ஒடுங்கால்), கரவு என்னும் - ஒளித்தலென்னும், பார் - வன்னிலத்தோடு, தாக்க - தாக்குமாயின், பக்குவிடும் - பிளங்குபோம்.

1068. The unsafe raft of begging will split when it strikes on the rock of refusal.

க. இரவள்ள வுள்ள முருகுங் கரவள்ள வுள்ளது மின்றிக் கெடும்.

(பரி-ா.) எ-து,—உடையார்முன் இல்லார் சென்றிரங்கு நிற்றவின் கொடுமையை நினைந்தால் எம்முள்ளக் காங் துருகாகிற்கும்; இனி அங்கிலையைக் கண்டுவைத்தவர் இல்லையென்றவின் கொடுமையை நினைந்தால் அவ்வருகுமளவுதானுயின்றிப் பொன்றிவிடும், எ-று.

“இரவினை, யுள்ளுங்கா ஹுள்ள முருகுமா லெங்கொலோ.— கொள்ளுங்காற் கொள்வார் குறிப்பு” என்றார் பிறரும். இரவினுங்கரவு கொடிதென்பதாம். இதற்குப் பிறவொல்லாம் இரக்கின்றவருள்ள முருகுமென் அரைத்தார்.

(தெ-ப-ா.)—இரவு - (உடையார்முன் இல்லார்சென்று) இரங்கு நிற்றவின் கொடுமையை, உள்ள - நினைந்தால், உள்ளம்-

(எம்) முள்ளம், உருகும் - கனாந்துருகாநிற்கும்; கரவு - (இனி அங்கிலையைக் கண்டிருந்தவர்) இல்லையென்றவின் கொடுமையை, உள்ள - நினைத்தால், உள்ளதும் - அவ்வருகுமளவு தானும், இன்றி - இல்லாமல், கெடும் - அழிந்துபோம்.

**1069.** To think of (the evil of) begging is enough to melt one's heart; but to think of refusal is enough to break it.

**க0. கரப்பவர்க் கியாக்கொளிக்குங் கொல்லோ விரப்பவர் சொல்லாடப் போன முயிர்.**

(பரி-நா.) எ-து,—கரப்பார் இல்லையென்று சொல்லாடிய துணையானே இரப்பார்க்கு உயிர்போகாகின்றது; இனிச் சொல்லாடுகின்ற அவர் தமக்கு உயிர் பின்னுஙிற்றலான் அப்பொழுது எப்புரையுட் புக்கொளித்துகிற்கும், எ-று.

உயிர்போகலாவது இனி யாமென்செய்துமென்றேங்கிச் செயலற்று நிற்றல்; “அங்கிலையே—மாயானே மாற்றி விடின்” என்றார் பிறரும். கேட்டா காக் கொல்லவற்றூயசொற் சொல்வானாக்கோறல் சொல்லவேண்டா வாயினும் அதுகான்கின்றிலம் இஃதென்னே வென்பதாம். வறுமையுற்றுமிகு மறையாது இரக்கப்பவோராய கேள்க்கட்கும் அதனைச் சொல்லாட உயிர்போம், ஆன பின் மறைக்கப்பவோராய பிறர்க்குச் சொல்லாடியக்காற் போகாதெங்கே யொளித்துகிற்கும் இரண்டானும் போமேயென்றேவென இரவஞ்சினாலேருவன் சூற்றுக்கி யுரைப்பாரு மூளர். இவை மூன்றுபாட்டானும் அவ்விரவின் குற்றமும் கரவின் குற்றமும் ஒருங்கு சூறப்பட்டன.

(தெ-ப-நா.)—சொல்லாட - (ஒளிப்பவர் இல்லையென்று) சொல்லிய மாத்திரத்தே, இரப்பவர் - இரப்பவர்க்கு, உயிர்—, போம் - போகா நின்றது; கரப்பவர்க்கு - (இனிச் சொல்லுகின்ற) அவ்வொளிப்பவர்க்கு, (உயிர்பின் இருத்தலால்), யாங்கு-எப்புரையுள், ஒளிக்குங்கொல் - (அப்பொழுது) புகுங்தொளித்து நிற்குமோ.

**1070.** Saying “No” to a beggar takes away his life; (but as that very word will kill the refuser) where then would the latter’s life hide itself.

**க0ஏ - ம். அதி. கயமை.**

அஃதாவது மேல் அரசியலுள்ளும் அங்கவியலுள்ளுஞ் சிறப்பு வகையாற் சூறப்பட்ட குணங்கள் ஏற்புடையன குறிட்பினால் யாவர்க்கு மெய்த வைத் தமையின் ஆண்டுக் குறிப்பாற் சூறியனவும் ஈன்டொழிலியலுள் வெளிப்படக் கூறியனவுமாய குணங்கள் யாவுமிலராய கீழோரது தன்மை. அதனால் இஃதல்லாவற்றிற்கும் பின் வைக்கப்பட்டது.

**க. மக்களே போல்வர் கயவ ரவரன்ன  
வொப்பாரி யாங்கண்ட தில்.**

(பரி - ளா.) எ-து,—வடிவான் முழுதும் மக்களையொப்பர் கயவர்; அவர் மக்களையொத்தாற் போன்றவொப்பு வேறிரண்டு சாதிக்கண் யாங்கண்டதில்லை, எ-று.

முழுதுமொத்தல் தேற்றேகாரத்தாற் பெற்றாற். அவரொன்றது அவர்மாட்டுளையை வொப்புமையை. மக்கட்சாதிக்குஞ் கயச்சாதிக்கும் வடிவொத்த லிற் குணங்களது உன்மையின்மைகளா னல்லது வேற்றுமை யறியப்படாதென்பதாம். இதனுற் கயவரது குற்றமிகுதி கூறப்பட்டது.

(தெ-ப-ளா.)—கயவர் - கிழோர், மக்களேபோல்வர் - (வடிவால் முழுதும்) மக்களேபோலிருப்பர்; அவர் அன்ன ஒப்பாரி-அவர் அம்மக்களை யொத்தல்போன்ற வொப்பு, யாம் - நாங்கள், கண்டதில் - (வேறிரண்டுசாதிகளிடத்து) கண்டதில்லை.

1071. The base resemble men perfectly (as regards form); and we have not seen such (exact) resemblance (among any other species).

ஒ. நன்றாறி வாரிற் கயவர் திருவுடையர்  
நெஞ்சுசத் தவல மிலர்.

(பரி-ளா.) எ-து,—தமக் குறுதியாவன வறிவாரின் அவையறியாத கீழ் மக்கள் நன்மையுடையர், அவர்போல அவைகாரணமாகத் தங்கெஞ்சுத்தின் கட் கவலை மிலராகலான், எ-று.

நன்றென்பது சாதியொருமை. உறுதிகளாவன இம்மை மறுமை வீடுகட்குரியவாய் புகழற்றானங்கள். இவற்றையறிவார் இவை செய்யாறின்றே மிகச் செயப் பெறுகின்றிலே மென்றும், செய்கின்ற விவை தமக்கு இடையூறு வருங் கொலென்றும், இவற்றின் மறுதலையாய் பழிபாவமறியாமை யென்பனவற்றுள் யாதுவிளையுமோ வென்றும், இவ்வாற்றாற் கவலையெப்துவர், கயவர் அப் புகழ் முதலிய வொழித்துப் பழிமுதலிய செய்யாறின்றும் யாதுங்கவலையுடைய ரல்லராகலாற் திருவுடையவானக் குறிப்பா விகழ்ந்தவாறு. இதனுற் பழிமுதலியவற்றிற் கஞ்சாளான்பது கூறப்பட்டது.

(தெ-ப-ளா.)—நன்று - (தமக்கு) உறுதியாயினவைகளை, அறிவாரின் - அறிபவர்களினும், கயவர் - (அவையறியாத) கீழ் மக்கள், திருவுடையர் - நன்மையுடையராவர்; (அவர்போல்), நெஞ்சுசத்-து - (தமது) நெஞ்சினிடத்து, அவலம் இலர் - (அவைகாரணமாக) கவலையிலர் (ஆகலால்.)

1072. The low enjoy more felicity than those who know what is good, for the former are not troubled with anxiety (as to the good).

ஒ. தேவ ரணையர் கயவ ரவருந்தா  
மேவன செய்தொழுக லான்.

(பரி - ளா.) எ-து,—தேவருங் கயவரும் ஒரு தன்மையர், அஃதியாதன ஜெனின், தேவனைப்போன்று தம்மை நியமிப்பாரின்றிக் கயவருந்தாம் விரும்புவனவற்றைச் செய்தொழுகலான், எ-று.

உயர்ச்சியும் இழிவுமாகிய அதன்காரணவேறுபாடு குறிப்பாற்றேன்ற நின் மறையின், இது புகழ்வார்போன்று பழித்தவாருவிற்று. இதனால் விலக்கற்பாடின்றி வேண்டிய செய்வளென்பது கூறப்பட்டது.

(தெ - ப - ளா.)—தேவர் அனையர் கயவர் - தேவரும் கயவரும் ஒருதன்மையர், (அது எதனைலெனில்), அவரும் - அக்கயவரும், (தேவர்போலத் தம்மை நியமிப்பாரில்லாமல்), தாம் மேவன் - தாம் விரும்புமதைகளை, செய்து ஒழுகலான் - செய்து நடத்தலால்.

1073. The base resemble the gods; for the base act as they like.

ஈ. அகப்பட்டி யாவாகைக் காணி னவரின்  
மிகப்பட்டுச் செம்மாக்குங் கீழ்.

(பரி - ளா.) எ-து,—கீழாயினான் தன்னிற் சுருங்கிய பட்டியா யொழுகு வாகைக் கண்டானாயின், அவ்வொழுக்கத்தின்கண் அவரிற் றன் மேம்பட்டு அதனுற் றன்மிகுதிகாட்டி இறுமாக்கும், எ-று.

அகப்பட்டி—அகமாகியபட்டி. பட்டியோன்று வேண்டியவாறே யொழுகலின், பட்டியென்றார் ; “நோதக்கசெய்யுஞ் சிறுபட்டி” என்றார் பிறரும். இதனால் அவர் மேம்படுமாறு கூறப்பட்டது.

(தெ - ப - ளா.)—கீழ் - கீழாயினேன், அகப்பட்டி ஆவாகை - (தன்னில்) குறைந்தபட்டியாய் நடப்பவரை, காணின் - கண்டால், (அவன் அங்கடக்கையிலே), அவரின் - அவாகைக் காட்டிலும், மிகப்பட்டு - (தான்) மேம்பட்டு, செம்மாக்கும் - (அதனால் தன்மிகுதிகாட்டி) இறுமாப்பான்.

1074. The base feels proud when he sees persons whose acts are meaner than his own.

ஊ. அச்சமே கீழ்கள் தாசார மெச்ச  
மவாவுண்டே லுண்டாஞ் சிறிது.

(பரி-ளா.) எ-து,—கயவரதாய வாசாரங் கண்டதுநெடாயின் அதற்குக் காரணம் அரசனுன் ஏதம் வருமென்றஞ்சு மச்சமே ; அஃதொழிந்தால், தம் மால் அவாவப்படும்பொருள் அதனாலுண்டாமாயிற் சிறிதுண்டாம், எ-று.

ஆசாரத்தின்காரணத்தை ஆசாரமென்றும், அவாவப்படுவதனை அவாவென்றும் கூறினார். எச்சத்தின்கண் ணென்னுமோவது இறுதிக்கட்ட டொக்கது. பெரும்பான்மை அச்சம், சிறுபான்மை பொருட்பேறு, இவ்விரண்டானு மன்றி இயல்பாக வண்டாகாதென்பதாம். வேண்டியசெய்தலே இயல்பு, ஆசாரஞ் செய்தல் இயல்பன்றென்பது இதனால் கூறப்பட்டது.

(தெ-ப-ளா.)—கீழ்களது ஆசாரம் - கீழோரது ஆசாரம், (கண்டது உண்டாயின் அதற்குக்காரணம்), அச்சமே - (அரசு

ஞலே துன்பம் வருமென்று அஞ்சம்) அச்சமே; எச்சம் - (அது) ஒழிந்தால், அவா - அவாவப்படும்பொருள், உண்டேல் - (அத னல்) உண்டாமாகில், சிற்து -, உண்டாம் - உண்டாகும்.

1075. (The principle of) behaviour in the mean is chiefly fear; if not, hope of gain, to some extent.

சூ. அறைபறை யன்னர் கயவர்தாங் கேட்ட  
மறைபிறர்க் குய்த்துக்கைக்க லான்.

(பரி - ளா.) எ-து,-தாங்கேட்டமறைகளை இடங்தோறுங் தாங்கிக்கொ  
ண்டுசென்று பிறர்க்குச்சொல்லுதலான், கயவர் அறையப்படும் பறையினை  
யொட்பர், எ-று.

மறை - வெளிப்படிடற் குற்றம் விளையுமென்று பிறகை மறைத்து ஒருவன்  
சொல்லிய சொல். பிறர்-அம்மறைத்தற்குரியார். உய்த்தென்றார், அவர்க்கது  
பெரும்பாரமாதனேக்கி. பறை ஒருவன்கையாற் றன்னை யறிவித்த தொன்றினை  
இடங்தோறுங் கொண்டுசென்று. யாவகையு மறிவிக்குமாகலான், இது தொழி  
ஆவமம். இதனால் அவரது செறிவின்மை கூறப்பட்டது.

(தெ - ப - ளா.)—தாம் கேட்ட மறை - தாங்கள் கேட்ட  
இரகசியங்களை, உய்த்து - (இடங்தோறும்) தாங்கிக்கொண்டு  
போய், பிறர்க்கு—, உரைக்கலான் - சொல்லுதலால், கயவர் - கீழ்  
மக்கள், அறை பறை அன்னர் - அறையப்படும் பறைபோல்  
வர்.

1076. The base are like a drum that is beaten, for they unburden  
to others the secrets they have heard.

எ. ஸர்ங்கை விதிரார் கயவர் கொடிறுடைக்குங்  
கூங்கைய ரல்லா தவர்க்கு.

(பரி-ளா.) எ-து,—கயவர் தங்கதுப்பினை நெரிப்பதாக வளைந்த கையினை  
யுடைய ரல்லாதார்க்குத் தாழுண்டு பூசியகையைத் தெறித்தல்வேண்டுமென்  
நிரந்தாலுங் தெறியார், எ-று.

வளைந்தகை-முறுக்கியகை. மெலிவார்க்கு யாதுங்கொடார், உலிவார்க்கு  
எல்லாங்கொடுப்ப ரொன்பதாம்.

(தெ-ப-ளா.)—கயவர் - கீழ்மக்கள், கொடிறு உடைக்கும் -  
(தம்) கதுப்பினை நெரிப்பதாக, கூன் - வளைந்த, கையர் அல்லா  
தவர்க்கு - கையினை யுடைய ரல்லாதவர்க்கு, ஸர்ங்கை - (தாம்)  
உண்டு பூசியகையை, (தெறிக்கவேண்டுமென்று இரந்தாலும்),  
விதிரார் - தெறியார்.

1077. The mean will not (even) shake off (what sticks to) their  
hands (soon after a meal) to any but those who would break their jaws  
with their clenched fists.

அ. சொல்லப் பயன்படுவர் சான்றேர் கரும்புபோற்  
கொல்லப் பயன்படுக் கீழ்.

(பரி - னா.) எ-து, — மெலியார் சென்று தங்குறையைச் சொல்லிய துணையானே இரங்கிப் பயன்படுவர் மேலாயினூர் ; மற்றைக்கீழாயினூர் கரும்புபோல வலியார் கையெச்சருக்கியவழிப் பயன்படுவர், எ-து.

பயன்படுதல்—உள்ளதுகொடுத்தல். கீழாயினூரதிழிவதோன்ற, மேலாயினோயும் உடன் கூறினார். இவை யிரண்டுபாட்டானும் அவர் கொடுக்குமாறு கூறப்பட்டது.

(தெ - ப - னா.)—சான்றேர் - மேலாயினோர், சொல்ல - (மெலியவர் போய்த் தங்குறையை) சொல்லியவளவிலே, பயன்படுவர் - (இரங்கி) பிரயோசனப்படுவர்; கீழ் - (மற்றை) கீழாயினோர், கரும்புபோல்—, கொல்ல - (வலியவர்) கையெந்ருக்கிய விடத்தே, பயன் படும் - பிரயோசனப்படுவர்.

1078. The great bestow (their alms) as soon as they are informed ; (but) the mean, like the sugar-cane, only when they are tortured to death.

கூ. உடுப்பதூஉ முண்பதூஉய் காணிற் பிறர்மேஸ்  
வடுக்காண வற்றுகுங் கீழ்.

(பரி - னா.) எ-து, — பிறர் செல்வத்தாற் பட்டுங் துகிலு முடுத்தலையும் பாலோட்டிசி லுண்டலையுங் கீழாயினன் கானுமாயின், அவற்றைப் பொருது அவர்மாட்டு வடுவில்லையாகவும் உண்டாக்க வல்லனும், எ-து.

உடுப்பது, உண்பதென்பன ஈண்டவ்வத் தொழின்மேனின்றன ; அவற்றுற் குண்டல் ஊர்தன்முதலிய பிறதொழில்களுங் கொள்ளப்படும். அவற்றைக் கண்டதுணையானே பொருமையெய்தவிற் காணினென்றும், கேட்டார் இது கூடுமென் நியையப்படைத்தல் அரிதாகவின் வற்றுகுமென்றுங் கூறினார். இதனாற் பிறர்செல்லும் பொருமை கூறப்பட்டது.

(தெ - ப - னா.)—கீழ் - கீழாயினேன், உடுப்பதும் - (பட்டுங்துகிலும்) உடுத்தலையும், உண்பதும் - (பாலுஞ்சோதும்) உண்ணுதலையும், காணின் - கண்டால், (ஆவைபொருமல்), பிறர்மேஸ்—, (குற்றமில்லையாகவும்), வடுக்காண - குற்றமுண்டாக்க, வற்று ஆகும் - வல்லவனுவன்.

1079. The base will bring an evil (accusation) against others, as soon as he sees them (enjoying) good food and clothing.

கா. எற்றிற் குரியர் கயவ்஬ோன் றுற்றக்கால்  
விற்றற் குரியர் விளாங்து.

(பரி - னா.) எ-து, — கயவர் தம்மை யாதானுமொரு துன்ப முற்றக்கால் அதுவே பற்றுக்கோடாக விளாங்து தம்மைப் பிறர்க்கு விற்றற் குரியர் ; அதுவன்றி வேறைத்தொழிற் குரியர், எ-து.

உணவின்மையாகப் பிறிதாக ஒன்றுவங் துற்ற துணையானென்பது தோன்ற ஒன்றுற்றக்காலென்றும், கொள்ளுகின்றார் தங் கயமையறிந்து வேண்டாவென்றற்குமுன்னே விற்றுங்றவின் விளாங்தென்றுங் கூறினார். ஒருதொழிற்கு முரியரல்லான்பது குறிப்பெச்சம். இதனாற் ரூம் பிறர்க்கடிமையாய் நிற்ப வான்பது கூறப்பட்டது.

(தெ - ப - கா.)—கயவர் - கிழோர், ஒன்று - ஒருதுன்பம், உற்றக்கால் - (தம்மை) அடைந்தவிடத்து, (அதுவே சார்பாக), விளாங்து—, விற்றற்கு உரியர் - (தம்மைப்பிறர்க்கு) விலைசெய்தற்கு உரியவராவர்; (அதுவல்லாமல்), எற்றிற்கு உரியர்-(வேறே) எத்தொழிலுக்கு உரியவராவர்.

1080. The base will hasten to sell themselves as soon as a calamity has befallen them. For what else are they fitted?

ஒழிபியல் முற்றிற்று.

---

பொருட்பால் முற்றிற்று.

---

# காமத் துப்பால்.

## க எ வி ய ல்.

இனி அப்பொருளைத் துணைக்காரணமாகவுடைத்தாய் இம்மையே பயட்ப தாய வின்பங் கூறுவா னெடுத்துக்கொண்டார். ஈண்டின்பமென்றது ஒருக்காலத் தொருபொருளான் ஜம்புலனு துகர்தற் சிறப்புடைத்தாய காமவின்பத் தினை. இச் சிறப்புப்பற்றி வடதுாலுட் போசராசஜுஞ் சுவைபலவென்று கூறுவார் கூறுக யாக்கூறுவ தின்பச்சுவை யொன்றையுமேயென இதனையே மிகுத்துக் கூறினான். இது புணர்ச்சி பிரிவென விருவகைப்படும். ஏனையிருத்தல், இரங்கல், ஊடலென்பனவோவெனின், இவர் பொருட்பாகு பாட்டினை அறம் பொரு வின்பமென வடதுால் வழக்குப்பற்றி யோதுதலான், அவ்வாறே யவற்றைப் பிரிவின்க ணடக்கினான்க. இனி அவைதம்மையே தமிழ்நூல்களோடும் பொருந்தப் புணர்ச்சியைக் களவென்றும் பிரிவைக் கற்பென்றும் பெரும்பாள்மைபற்றி வகுத்து, அவற்றைச் சுவையிகுதிப்ப உலகநடையோடு ஒப்பு மொவ்வாழமயுமையை வாக்கிக் கூறுகின்றார். அக்கைகோவிரண்டினுள்ளுங் களவாவது பினிமுப்பிறப்புக்களின்றி எஞ்ஞான்று மொருதன்மையராய் உருவந்திருவும் பருவமுங்குலனுங் குணனு மன்பு முதலியவற்றுற் றம்மு ஜொப்புமையுமையாய தலைமகனுங் தலைமகனும் பிறர்கொடுப்பவுமடுப்பவுமன்றிப் பால்வகையாற் றுமே யெதிர்ப்பட்டுப் புணர்ந்து வருவது. அதனை யேழுதிகாரத்தாற் கூறுவான் ஞெடக்கி, முதற்கட்ட கையணங்குறுத்தல் கூறுகின்றார்.

## கங்க - ம், அதி. தகையணங்குறுத்தல்.

அஃதாவது, பொழில்வினையாட்டு விருப்பான் ஆய நீங்க அதன்கட்டமியளாய் நின்றுளை வேட்டவிருப்பான் இனையார் நீங்கத் தமியனுய்வங்கு கண்ணுற்ற தலைமகன் அவள் வனப்பத் தன்னை வருத்தமுறுவித்தலைச் சொல்லுதல். இது, கண்ணுற்றபொழுதே நிகழ்வதாகவின், முதற்கட்ட கூறப்பட்டது.

க. அணங்குகொ லாய்மயில் கொல்லோ கணங்குழழ மாதர்கொள் மாலுமென் னெஞ்சு.

[தலைமகனுருவமுதலியன முன்கண்டறிவனவன்றிச் சிறந்தமையின் அவனைத் தலைமக ஜையற்றது.]

(பரி-ளா.) எ-து,—இக்கணவிய குழழயையுடையாள் இப்பொழிற்கணுறைவா ஜோர் தெய்வமகஜோ? அன்றி யொருமயில்விசேடமோ? அன்றியொருமானுடமாதரோ? இவளையின்னளென்று துணியமாட்டாது என்னஞ்சு மயங்காங்கின்றது, எ-று.

ஓ—அசை. ஆய்மயில்—டடைத்தோன் விசேஸ்மாக வாய்ந்து டடைத்த மயில்; மயிற்சாதியுட்டெரிக்கெடுத்த மயிலென்றுமாம். கணங்குழை—ஆகுபெயர். கணங்குழையென்று டாட்மோதிப் பலவாய்த் திரண்ட குழையென்றுகாப்பாரு மூளர். எழுதலாகா வருவத் தன் வருத்தமும் பற்றி அணங்குகொலென்றும், சாயலும் பொழில்வயி விற்றலும் பற்றி ஆய்மயில்கொலென்றும், தன்னொஞ்சஞ் சென்றமையும் அவளெதிர்நோக்கிய வாறும் பற்றி மாதர்கொலென்றுக் கூறினான்.

(தெ - ப - ளா.) — கனம் குழை - இக்களைமாகிய குழையையடையவள், அணங்கு கொல் - (இச்சோலையி விருப்பவளாகிய) ஒரு தெய்வப்பெண்ணே? (அல்லாமல்), ஆய்மயில் கொல் - (கடவுளால் ஆராய்ந்துபடைக்கப்பட்ட) ஒருமயில் விசேஷமோ? (அல்லாமல்), மாதர் கொல்-ஒருமானுடமாதரோ? என்னெஞ்சு - என்மனம், மாலும் - (இவளை இன்னளென்று துணிய மாட்டாமல்) மயங்காநின்றது.

1081. Is this jewelled female a celestial, a choice peahen, or a human being? My mind is perplexed.

உ. நோக்கினு ஞேக்கெதிர் நோக்குத ரூக்கணங்கு தானைக்கொண் டன்ன துடைத்து.

[மானுடமாதராதல் தெளிந்த தலைமகன் அவனேக்கினுனுய வருத்தங் கூறியது.]

(பரி-ளா.) எ-து,—இப்பெற்றித்தாய வனப்பிஜெயுடையாள் என்னேக் கிற செதிர்நோக்குதல் தானே தாக்கிவருத்துவதோரணங்கு தாக்குதற்குத் தானையையுக் கொண்டுவந்தாற்போலுங் தன்மையைடைத்து, எ-று.

மேலும் அணங்குகொ லாய்மயில்கொ லென்றமையான், இரகச்சட்டு வருவிக்கப்பட்டது. எதிர்நோக்குத லென்றமையின், அது குறிப்பு நோக்காயிற்று. வனப்பால் வருந்துதன்மேலுக் குறிப்புநோக்கால் வருந்துதல் கூறிய வாறு. நோக்கினு ளென்பதற்கு என்னு ஞேக்கப்பட்டாளென் ரூக்காப்பாரு மூளர்.

(தெ-ப-ளா.)—நோக்கினுள் - (இப்படிப்பட்ட) அழகினையுடையவள், நோக்குஏதிர் - (என்) பார்வைக்கெதிரோ, நோக்குதல்—, தாக்குஅணங்கு - (தானே) தாக்கிவருத்துகிற ஒரு தெய்வப்பெண், தானைக் கொண்டன்னது - (தாக்குதற்குச்) சேஜையையுங் கொண்டுவந்தாற்போலுங் தன்மையை, உடைத்து-உடையது.

1082. This female beauty returning my looks is like a celestial maiden coming with an army to contend against me.

ந. பண்டறியேன் கூற்றென் பதனை யினியறிந்தேன்  
பெண்டகையாற் பேரமர்க் கட்டு.

[இதுவுமது.]

(பரி - ளா.) எ-து, — கூற்றென்று நூலோர் சொல்வதனைப் பண்டுகேட்டறிவதல்லது கண்டறியேன்; இப்பொழுது கண்டறிந்தேன்; அது டெண்டகையுடனே டெரியவாய் அமர்த்த கண்களை யுடைத்து, எ-று.

டெண்டகை—நாணம், மடம், அச்சம், பயிர்ப்பென்னுங்குணங்கள். அவை ஆவ்வக்குறிகளா னறியப்பட்டன. அமர்த்தல் - அமர்செய்தல், பெராடியாய விளை. டெண்டகையால் இன்பம் பயத்தலு முன்டேனும் அன்பம் பயத்தன் மிகுதிபற்றிக் கூற்றுக்கிக் கூறினுன்.

(தெ - ப - வரா.)—கூற்று என்பதனை - கூற்றுவனென்று (நூலோர்) சொல்லுவதை, பண்டு அறியேன் - முன் (கேட்டறிந்த தல்லது) கண்டறிந்திலேன் ; இனி அறிந்தேன் - இப்பொழுது கண்டறிந்தேன்; (அது), பெண் தகையால் - (நாணம் மடம் அச்சம் பயிர்ப்புன்கிற) பெண்குணங்களுடனே, பேர் அமர் - பெரியவாய்ப்போர்செய்கிற, கட்டு - கண்களையுடைத்து.

1083. I never knew before what is called Yama; I see it now; it is the eyes that carry on a great fight with (the help of) female qualities.

ச. கண்டா ருமிருண்ணுங் தோற்றத்தாற் பெண்டகைப்  
பேதைக் கமர்த்தன கண்

[இதுவுமது.]

(பரி - ளா.) எ-து, — பெண்டகையையுடைய விட்டேதைக்கு உளவாய கண்கள் தம்மைக்கண்டா ருமிருண்ணுக் தோற்றத்துடனேகூடி அமர்த்திருங்தன, எ-று.

அமர்த்தல் — மாறுடுதல். குணங்கட்கும் டேதைமைக்கு மேலாது கொடியவாயிருந்தனவென்பதாம்.

(தெ-ப-ளா.)—பெண்டகை - பெண்குணங்களுடைய, பேதைக்கு - இப்பேதைக்கு, கண் - கண்கள், கண்டார் - (தம்மை) கண்டவரது, உயிர் உண்ணுங் தோற்றத்தால் - உயினாயுண்ணுங் தோற்றத்துடனேகூடி, அமர்த்தன - மாறுபட்டிருந்தன.

1084. These eyes that seem to kill those who look at them are as it were in hostilities with this feminine simplicity.

ஞ. கூற்றமோ கண்ணே பினையோ மடவர  
ஞேக்கமிம் மூன்று முடைத்து.

[இதுவுமது.]

(பரி - ளா.) எ-து,—என்னை வருத்துதலுடைமையாற் கூற்றமோ? என் மேலோடுத் துடைமையாற் கண்ணே? இயல்பாக வெருவத் துடைமையாற் பிணையோ? அறிகின்றிலேன். இம்மடவரல் கண்களி னேக்கம் இம் மூன்றங்கள்மையை முடைத்தா யிரானின்றது, எ-று.

இன்பழுங் துண்டழும் ஒருங்கு செய்யானின்ற தென்பதாம். தொழில்பற்றி வந்த ஓயநிலையுவமம்.

(தெ - ப - ளா.)—கூற்றமோ - (என்னை வருத்துதலாலே) கூற்றமோ? கண்ணே? - (என் மேலோடுதலாலே) கண்ணே? பிணையோ - (இயல்பாக அஞ்சுதலாலே) பெண்மானே? (அறி கின்றிலேன்); மடவரல்நோக்கம் - இம்மாது (கண்களின்) பார் வையானது, இம்மூன்றும் - இம்மூன்றனுடைய தன்மைகளையும், உடைத்து - உடைத்தாயிருக்கின்றது.

1085. Is it Yama, (a pair of) eyes or a hind?—Are not all these three in the looks of this maid?

---

சூ. கொடும்புருவங் கோடா மறைப்பி னடுங்கஞர் செய்யல மன்னிவள் கண்.

[இதுவுமது.]

(பரி-ளா.) எ-து,—பிரியாநட்பாய கொடும்புருவங்கடாஞ் செப்பழுடையவாய் விலக்கினவாயின் அவற்றைக் கடந்து இவள் கண்கள் எனக்குநடுக்குங் துயாச் செய்யமாட்டா, எ-று.

நட்டாளைக் கழுவார்க்குத் தாஞ் செம்மையுடையராதல் வேண்டலிற் கோடாவென்றும், செப்கின்ற அவற்றிற்கும் உறுகின்ற தனக்கும் இடைநின்று விலக்குங்காலுஞ் சிறிதிடைபெறின் அதுவழியாக வந்து அஞர் செய்ய மாகளின் மறைப்பினன்றுங் கூறினார். நடுங்கஞர் - நடுங்கந்துகேதுவாயவஞர். தாயியல்பாகக் கோடுதலுடைமையான் அவற்றை மிகுதிக்கண் மேற்சென் நிடிக்கமாட்டாவாயின வென்பதுபட நின்றமையின், மன் ஒழியிசைக்கண் வந்தது.

(தெ - ப - வுா.)—கொடும் புருவம் - (பிரியா நட்பாகிய) கொடியபுருவங்கள், கோடா மறைப்பின் - (தாம்) செவ்வையாயிருங்குவிலக்கினால், (அவைகளைக்கடந்து), இவள்கள்-இவளது கண்கள், நடுங்கு அஞர் - நடுங்குதற்கு ஏதுவாகியதுயா, செய்யல - (எனக்கு) செய்யமாட்டா.

1086. Her eyes will cause (me) no trembling sorrow, if they are properly hidden by her cruel arched eye-brows.

---

எ. கடாஅக் களிற்றின் மேற் கட்படா மாதர்  
படாஅ மூலை மேற் துகில்.

[அவன் மூலைகளினுய வருத்தங் கூறியது.]

(பரி-ஈ.) எ-து,-இம்மாதர் படாமூலைகளின் மேலிட்ட துகில், அவை கொல்லாமற் காத்தலின், கொல்வதாய மதக்களிற்றின் மேலிட்ட முகபடாத் தினை யொக்கும், எ-று.

கண்ண மறைத்தல் பற்றிக் கட்படா மென்றுன். துகிலான் மறைத்தல் நானுடை மகளிர்க் கியல்பாகவின், அத்துகிலோடு அவற்றின் வெம்மையும் பெருமையுங் கண்டு இத்துணையாற்றலுடையன இனி யெஞ்சான்றுஞ் சாய்வில வெனக் கருதிப் படாமூலையென்றுன். உவமை சிறிதுமறையாவழி உவை கொல்லுமென்பதுதோன்ற நின்றது.

(தெ-ப-ஈ.)—மாதர் - இம்மாதருடைய, படா மூலை மேல் துகில் - சாய்தலில்லாத மூலைகளின் மேலிட்ட ஆடையானது, (அவைகொல்லாமற் காத்தலால்), கடாக் களிற்றின் மேல் - (கொல்லுவதாகிய) மதயானையின் மேலிட்ட, கட்படாம் - முகபடாத்தினை (ஒக்கும்.)

1087. The cloth that covers the firm bosom of this maiden is (like) that which covers the eyes of a rutting elephant.

அ. ஓண்ணுதற் கோடு வுடைந்ததே ஞாட்பினு  
னைண்ணுரு முட்குமென் பிடு.

[துதலினுய வருத்தங் கூறியது.]

(பரி-ஈ.) எ-து,-போர்க்களத்து வந்து நேராத பகைவரும், நேர்க் கார் வாய்க்கேட் டஞ்சுதற் கேதுவாய என்வலி இம்மாதர தொள்ளிய நுத லொன்றற்குமே அழிந்துவிட்டது, எ-று.

மாதான்பது அதிகாரத்தான் வந்தது. ஞாட்பினு ளென்றதனுற் பகைவராதல் பெற்றும். பீடென்றபொதுமையான் மனவலியுங் காயவலியுங் கொள்க. ஓவென்னும் வியப்பின்கட்குறிப்பு அவ்வளிகளது பெருமையும் நுதலது சிறுமையுங் தோன்ற நின்றது. கழிந்ததற் கிரங்கலிற் றற்புகழ்த ஸன்றூயிற்று.

(தெ-ப-ஈ.)—ஞாட்பினுள் - போர்க்களத்து, நண்ணுரும்-எதிர்த்திலாதபகைவரும், உட்கும் - (எதிர்த்தவர்வாய்ச் சொற் கேட்டு) அஞ்சுதற்கு ஏதுவாகிய, என்பிடு - என்வலி, ஒள் நுதற்கு ஓ - (இம்மாதருடைய) ஓளிபொருந்திய நெற்றியொன்றற்குமே, உடைந்தது - அழிந்துவிட்டது.

1088. On her bright brow alone is destroyed even that power of mine that used to terrify the most fearless foes in the battle-field.

கை. பிழையேர் மடநோக்கு நானு முடையாட்  
கணியெவனே வேதில தந்து.

[அணிநலத்தானாய வருத்தங்கூறியது.]

(பரி-ஞ.) எ-து, — புறத்து மான்பினையொத்த மடநோக்கினையும் அகத்து நாணினையுமடையளாய விவட்கு ஒற்றுமையுடைய இவ்வணிகளே யமைந்திருக்க வேற்றுமையுடைய வணிகளைப் படைத்தணிதல் என்னபயனுடைத்து, எ-று.

மடநோக்கு - வெருவத ஊடையநோக்கு. இவட்குப் பாரமாதலும் எனக்கணங்காதலுங் கருதாமையின், அணிந்தார் அறிவில் கொன்பதாம்.

(தெ-ப-ஞ.)—பினை ஏர் மடநோக்கும் - (புறத்திலே) பெண்மான்போன்ற அஞ்சதலுடைய பார்வையையும், நானும் - (அகத்தில்) நாணினையும், உடையாட்கு - உடைய இவருக்கு, (ஒற்றுமையுடைய இப்பார்வையும் நாணமும் ஆகிய அணிகளே போதுமானவையாயிருக்க), ஏதில தந்து - வேற்றுமையுடைய அணிகளையுண்டாக்கி, அணி - அணிதல், எவன் - என்னபயனுடைத்து?

1089. Of what use are other jewels to her who is adorned with modesty, and the meek looks of a hind?

கா. உண்டார்க ணல்ல தடுநரூக் காமம்போற்  
கண்டார் மகிழ்செய்த வின்று.

[தலைமகள் குறிப்பறிதலுற்றுன் சொல்லியது.]


(பரி-ஞ.) எ-து, — அடப்படு நர தன்னையுண்டார்மாட்டு மகிழ்ச்சியைச் செய்வதல்லது காமம்போலக் கண்டார்மாட்டு மகிழ்ச்சியைச் செய்தலுடைத்தன்று, எ-று.

அடுநரூ—வெளிப்படை. காமமென்றது ஈண்டு அது துகர்தற் கிடஞ்சியாகா. கண்டார்களென்று மேழாவது இறுதிக்கட் டொக்கது. மகிழ்செய்தற்கட் காமம் நறவினுஞ் சிறந்ததே யெனினும் இவள் குறிப்பாராய்ந் தறி யாமையின் யானது பெற்றிலேனெனக் குறிப்பெச்சம் வருவித்துகாக்க, “அரிமயிர்த்திரண் முன்கை” என்னும் புறப்பாட்டிற் குறிப்புப்போல.

(தெ-ப-ஞ.)—அடு நரூ - காய்ச்சப்பட்ட மதுவானது, உண்டார்கண் அல்லது - (தன்னை) உண்டவரிடத்தேயல்லாமல், காமம்போல்—, கண்டார் - கண்டவரிடத்தே, மகிழ் செய்தல் - மகிழ்ச்சிசெய்தலை, இன்று - உடைத்தன்று.

1090. Unlike boiled honey which yields delight only when it is drunk, love gives pleasure even when looked at.

ககா-ம். அதி. குறிப்பறிதல்.



அஃதாவது: தலைமகள் தலைமகள் குறிப்பினை யறிதலும், தோழி குறிப்பினை யறிதலும், அவடான் அவ்விருவர் குறிப்பினையும் மறிதலுமாம். தகை

யனங்குற்ற தலைமகன் றலைமகனைக் கூடுங்கால் இது வேண்டுமாகவின், தகையணங்குறுத்தவின்பின் வயக்கப்பட்டது.

**க. இருநோக் கிவனுண்க னுள்ள தொருநோக்கு  
நோய்நோக்கொன் நந்நோய் மருந்து.**

[தலைமகன் றலைமகனாப்பாட்டுக் குறிப்பினை  
அவனைக்கினு னறிந்தது.]

(பரி-ஞா.) எ-து,—இவனுடைய வன்க னகத்ததாய நோக்கு இதுபொ முது என்மே விரண்டு நோக்காயிற்று; அவற்றுள் ஒருநோக்கு என்க ணேய் செய்ய நோக்கு, ஏனையது அந்நோய்க்கு மருந்தாய நோக்கு, எ-று.

உண்கண் - மையுண்டகண். நோய் செய்யநோக்கு—அவன் மனத்தினுய காமக்குறிப்பினை வெளிப்படுக்கின்ற நோக்கு. மருந்தாய நோக்கு - தன்க ணைகழ்கின்ற அற்புநோக்கு. நோய்செய்ய நோக்கினைப் பொதுநோக்கென்பா ருமுளர்: அது நோய்செயிற் கைக்கிளையாவதல்லது அகமாகாமை யறிக. இவ் வருத்தங் திரும் வாயிலு முண்டாயிற் தென்பதாம்.

(தெ-ப-ஞா.)—இவள் உண் கண்-இவனுடைய (மை) உண் டகண்களில், உள்ளது - இருக்கின்ற பார்வையானது, இரு நோ க்கு - (இப்பொழுது என்மேல்) இரண்டுபார்வையாயிற்று; (அவற்றுள்), ஒரு நோக்கு - ஒருபார்வையானது, நோய் நோக்கு - (என்னிடத்து) நோய்செய்யும் பார்வையாம்; ஒன்று - மற்றொரு பார்வையானது, அந்நோய் மருந்து - அந்நோய்க்கு மருந்தான பார்வையாம்.

**1091. There are two looks in the dyed eyes of this (fair one); one causes pain, and the other is the cure thereof.**

**உ. கண்களவு கொள்ளுஞ் சிறுநோக்கங் காமத்திற்  
செம்பாக மன்று பெரிது.**

[இதுவுமது.]

(ப-ஞா.) எ-து,— இவள்கண்கள் யான்காணுமல் என்மே னோக்குகின்ற அருகிய நோக்கம் மெய்யுறு புணர்ச்சியின் ஒத்த பாதியளவன்று, அதனினு மிகும், எ-று.

தானோக்கியவழி நாணியிறஞ்சியும் நோக்காவழி உற்றுநோக்கியும் வருதலாற் களவுகொள்ளுமென்றும், அஃதுளதாங் காலஞ் சிறிதாகவிற் சிறுநோக்க மென்றும், அஃது உளப்பாடுள்வழி நிகழ்வதாகவின் இனிப்புணர்தல் ஒருதலை யென்பான் செம்பாகமன்று பெரிதென்றுங் கூறினான்.

(தெ - ப - ஞா.)—கண் - (இவளது) கண்கள், களவுகொள் ஞும் சிறு நோக்கம் - நான்காணுமல் என்னைப்பார்க்கின்ற சிறிய பார்வை, காமத்தில் - மெய்யுறு புணர்ச்சியில், செம் பாகம் அன்று - ஒத்தபாதியளவன்று, பெரிது - (அதனிலும்) மிகும்.

**1092.** A single stolen glance of her eyes is more than half the pleasure (of sexual embrace).

**ஈ.** நோக்கினு ஞேக்கி யிறைஞ்சினு எஃதவள் யாப்பினு ஸட்டிய நீர்.

[நோக்கினுலு நாணினு மறிந்தது.]

(பி - ள.) எ-து,-யானேக்காவளவிற் ருளென்னை யன்போடு நோக்கினுள், நோக்கி ஒன்றனை யுட்கொண்டு நாணி இறைஞ்சினுள், அங்குறிப்பு இருவேமிடையுங் தோன்றிய அற்புப் பயிர்வளர அதன்கணவள் வார்த்த நீராயிற்று, எ-று.

அஃதென்னாஞ் சுட்டுப்பெயர் அஃசெய்கைக் கேதுவாய குறிப்பின்மேவின்றது. யாப்பினானுயதனை யாப்பென்றூர். ஏகதேசவருவகம்.

(தெ - ப - ள.)—அவள்—, நோக்கினுள் - (நான் பாராதவளவிலே தான் என்னை அன்போடு) பார்த்தாள் ; நோக்கி - பார்த்து, இறைஞ்சினுள் - (ஒன்றை உட்கொண்டுநாணி) தலைகுனிந்தாள்; அஃது - அஃசெய்கைக்கு ஏதுவாகிய குற்பபானது, யாப்பினுள் - (எம்மிருவரிடத்துங் தோன்றிய) அன்பாகியபயிருள், அட்டிய நீர் - (அதவளரும்படி) வார்த்த நீராயிற்று.

**1093.** She has looked (at me) and stooped (her head); and that (sign) waters as it were (the corn of) our love.

**ச.** யானேக்குங் காலை நிலனேக்கு நோக்காக்காற் ரூனேக்கி மெல்ல நகும்.

[நாணினுலு மகிழ்ச்சியினுலு மறிந்தது.]

(பி - ள.) எ-று,-யான் நன்னை நோக்குங்காற் ருளெந்திர் நோக்காது இறைஞ்சி நிலத்தை நோக்காநிற்கும்; அஃதறிக் தியானேக்காக்காற் ருளென்னெநாக்கித் தன்னுள்ளே மகிழாநிற்கும், எ-று.

மெல்ல—வெளிப்படாமல். மகிழ்ச்சியாற் புணர்தற் குறிப் பினிது விளக்கும். மெல்லங்கு மென்பதற்கு முறுவலிக்குமென றுாப்பாரு மூனர்.

(தெ - ப - ள.)—யான் நோக்குங் காலை - (தன்னை) நான் பார்க்கும்போது, நிலம் நோக்கும் - (எதிர்பாராமல் நாணித்தலைகுனிந்து) நிலத்தைப் பாரா நிற்கின்றூள் ; நோக்காக்கால் - (அதை அறிந்து நான்) பாராதபோது, தான் நோக்கி - தான் (என்னை) பார்த்து, மெல்ல நகும் - (தன்னுள்ளே) மகிழாநிற்பள்.

**1094.** When I look she looks down; when I do not, she looks and smiles gently.

**இ.** குறிக்கொண்டு நோக்காமை யல்லா லொருகண் சிறக்கணித்தாள் போல நகும்.

## [இதுவுமது.]

(பரி-னா.) எ-து,—நேரே சூறிக்கொண்டு நோக்காத் துணியல்லது ஒரு கண்ணைச் சிறங்கணித்தாள் போல என்னை நோக்கிப் பின் தன்னுள்ளே மகிழு நிற்கும், எ-று.

சிறங்கணித்தா வளன்பது செய்யுள் விகாரம். சிறங்கணித்தல் - சருங்குதல். அது தானும் வெளிப்பட விகழுமையிற் போலவென்றான். நோக்கியென்பது சொல்லெச்சம். இனி இவளை யெத்துதல் ஒருதலை பென்பது சூறிப்பெச்சம்.

(தெ-ப-னா.)—குறிக்கொண்டு - (நேரே) குறிக்கொண்டு, நோக்காமை அல்லால் - பாராமைமாத்திரமே யல்லது, ஒரு கண் - ஒருக்கண்ணை, சிறங்கணித்தாள் போல - சருங்கினவள்போல, நகும் - (என்னைப் பார்த்துத் தன்னுள்ளே) மகிழு நின்றான்.

**1095.** She not only avoids a direct look at me, but looks as it were with a half-closed eye and smiles.

எ. உரூஅ தவர்போற் சொலினுஞ் செரூஅர்சொ  
லொல்லை யுனரப் படும்.

[தோழி சேட்படுத்தவழி அவள்குறிப்பறிக்க தலைமகன்  
தன்னுள்ளே சொல்லியது.]

(பரி - னா.) எ-து,—புறத்து நொதுமலர்போலக் கடுஞ்சொற் சொன்ன ராயினும், அகத்துச் செறுதலிலாதார் சொற்பிற்டயத்தல் குறையுற்றுராற் சடிதி நறியப்படும், எ-று.

கடுஞ்சொலன்பது-இவ்விடங் காவன் மிகுதியுடைத்து வரற்பாவி ரல்லீ கொன்றன் முதலாயின. செறுபானவே, அருளுடைமை பெறப்பட்டது. தன் குறை முடிக்கக் கருதியே சேட்படுகின்றமை குறிப்பானறிந்து, உகியன் மேலிட்டுக் கூறியவாறு. இது வருகின்ற பாட்டிற்கு மொக்கும்.

(தெ - ப - னா.)—உரூதவர்போல் - (புறத்திலே) அயலார் போல, சொலினும்-(கடுஞ்சொல்)சொல்லினும், செரூர் சொல்- (உள்ளே) பகையாதவர்சொல், (யின் பிரயோசனப் படுதல்,) ஒல்லை உனரப்படும் - (குறையிரங்தவராலே) கடிதில் அறியப் படும்.

**1096.** Though they may speak harshly as if they were strangers, the words of the friendly are soon understood.

எ. செரூஅச் சிறுசொல்லுஞ் செற்றூர்போ னேக்கு  
முறூஅர்போன் றற்றூர் குறிப்பு.

## [இதுவுமது.]

(பரி - னா.) எ-து,—பின்னினிதாய் முன்னின்னுதாய் சொல்லும் அகத் துச் செறுதிருங்கே புறத்துச் செற்றூர் போன்ற வெகுளிநோக்கும் நொதுமலர் போன்ற உட்பாயினார்க்கு ஒரு குறிப்புப்பற்றி வருவன, எ-று.

குறிப்பு—ஆகுபெயர். இவை உள்ளே யொருபயன் குறித்துச் செய்கின்றன இயல்லவாகலான், இவற்றிற் கஞ்சவேண்டா வென்பதாம்.

(தெ-ப-ா.)—செருச் சிறு சொல்லும் - (பின் இனிதாவ தாய் முன்னே)இன்னதாகிய சொல்லும், செற்றூர் போல் நோக்கும் - (உள்ளே பகையாதிருந்தே புறத்தே) பகைத்தவர்போன்ற கோபப்பார்வையும், உரூர் போன்று - அயலார்போவிருந்து, உற்றூர் - நட்பாயினவர்க்கு, குறிப்பு - ஒரு குறிப்புப்பற்றிவருவனவாம்.

1097. Little words that are harsh and looks that are hateful are (but) the expressions of lovers who wish to act like strangers.

அ. அசையியற் குண்டாண்டோ ஓன்யா னேக்கப் பசையினள் பைய நகும்.

[தன்னை நோக்கி மகிழ்ந்த தலைமகன்க்கண்டு தலைமகன் கூறியது.]

(பரி-ா.) எ-து,—என்னையகற்றுகின்ற சொற்காற்று தியானிரங்கு நோக்கியவழி அஃதறிந்து நெகிழ்ந்து உள்ளே மெல்ல நகாநின்றூள், அதனால் துடங்கிய வியல்பினையுடையாட்கு அந்நகையின்கண்ணே தோன்றுகின்ற தோர் கண்மைக் குறிப்புண்டு, எ-து.

ஏ—ஆகுபெயர். அக்குறிப்பு இவிப்பழுதாகா தென்பதாம்.

(தெ-ப-ா.)—யான் நோக்க - (என்னை நீக்குகின்ற சொல் அக்குப் பொருமல்) நான் (இரங்கு) நோக்கியவிடத்து, பசையினள் - (அதுதெரிந்து) இரங்கினவளாகி, பைய நகும் - உள்ளே நகாநின்றூள், (அதனால்), அசை இயற்கு-அசைந்த சாயலையுடையவருக்கு, ஆண்டு - அந்நகையி னிடத்து, ஓர் ஏர் - ஒரு நன்மைக்குறிப்பு, உண்டு - உளது.

1098. When I look, the pitying maid looks in return and smiles gently; and that is a comforting sign for me.

க. ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல் காதலார் கண்ணே யுளா.

[தோழி மதியுடம் படுவா டன்னுள்ளே சொல்லியது.]

(பரி-ா.) எ-து,—முன்னறியாதார்போல ஒருவனா யொருவர் பொதுநோக்கத்தா னேக்குதல் இக்காதலை யுடையார் கண்ணே யுளவாகா நின்றன, எ-று.

பொதுநோக்கு—யாவர்மாட்டும் ஒரு தன்மைத்தாய் நோக்கு. நோக்குதற்கிறுமில், ஒன்றேயாயினும் இருவர்கண்ணு சிகழ்தலானும், ஒருவர்கட்டானுக்குறிப்பு வேறுபாட்டாற் பலவா மாகலானும், உளவெனப் பன்மையாற் கூறப்பட்டது. இருவரும் மதுமறைந் துண்டோர் மகிழ்ச்சிபோல உள்ளத்துள்ளே மகிழ்தவின் அதுபற்றிக் காதலாரொன்றும், அது புறத்து வெளிப்படாமையின் ஏதிலார்போல வென்றுங் கூறினாள்.

(தெ-ப-ா.)—ஏதிலார் போல - முன்னறியாதவர் போல,  
பொது நோக்கு நோக்குதல் - (ஒருவரை ஒருவர்) பொதுப்பார்  
வையாகப் பார்த்தல், காதலார்கள்கேன - ஆசையையுடைய இல்  
விருவரிடத்தும், உள - உண்டாகின்றன.

1099. Both the lovers are capable of looking at each other in an ordinary way, as if they were perfect strangers.

க0. கண்ணேடு கண்ணிலை நோக்கொக்கின் வாய்ச்சொற்க  
ளன்ன பயனு மில.

[இதுவுமது.]

(பரி-ா.) எ-து,—காமத்திற் குரிய விருவருள் ஒருவர் கண்களோடு ஒரு  
வர்கள்கள் நோக்கா வொக்குமாயின், அவர் வாய்மைதோன்றச் சொல்லுகின்ற  
வாய்ச்சொற்கள் ஒரு பயனு முடையவல்ல, எ-து.

நோக்காவொத்தல்—காதனேக்கினவாதல். வாய்ச்சொற்கள்—மனத்தின்  
கணின்றி வாயளவிற் ரேன்றுகின்ற சொற்கள். இருவர் சொல்லுங் கேட்டு  
உலகியன்மேல் வைத்துக் கூறியவாறு. இருவர் சொல்லுமாவன அவள் புனங்  
காவன்மேலும் அவன் வேட்டத்தின்மேலுஞ் சொல்லுவன. பயனில் சொற்க  
ளாகவின், இவை கொள்ளப்படா வென்பதாம். இவை புணர்த னிமித்தம்.

(தெ-ப-ா.)—(காமத்திற்குரிய இருவருள்), கண்ணேடு -  
(ஒருவரது) கண்களோடு, கண் இனை - (ஒருவர்) கண்கள், நோ  
க்கு ஒக்கின் - பார்வையால் ஒக்குமாயின், வாய்ச்சொற்கள்- (உன்  
மைதோன்றச் சொல்லுகின்ற) வாய்ச்சொற்கள், என்ன பயனும்-  
ஒருபயனும், இல - உடையனவல்ல.

1100. The words of the mouths are of no use whatever, when there is perfect agreement between the eyes (of lovers).

ககக-ம். அதி. புணர்ச்சிமகிழ்தல்.

அஃதாவது அங்கனங் குறிப்பறிந்து புணர்த தலைமகன் அட்புணர்ச்சி  
யினை மகிழ்ந்து கூறல். அதிகாரமுறைமையும் இதனுணை விளங்கும்.

க. கண்டுகேட்டு உண்டுயிர்த் துற்றறியு மைம்புலனு  
மொன்டொடி கண்ணே யுளா.

[இயற்கைப் புணர்ச்சி யிருதிக்கட்ட சொல்லியது.]

(பரி-ா.) எ-து,—கண்ணுற் கண்டும் செவியாற் கேட்டும் நாவாலுன்  
உம் மூக்கான் மோந்தும் மெய்யாற் நின்டியும் அனுபவிக்கப்படு மைம்புலனும்  
இவ்வொள்ளிய தொழியை யுடையாள் கண்ணே யுளவாயின், எ-து.

உம்மை-முற்றும்மை. தேற்றேகாரம் வேறிடத்தின்மை விளக்கின்றது.  
வேறுவேறு காலங்களில் வேறுவேறு பொருள்களா னனுபவிக்கப்படுவன ஒரு  
காலத்து இவள் கண்ணே யனுபவிக்கப் பட்டனவென்பதாம். வடநாலார்

இடக்கர்ப் பொருள்வாகச் சொல்லிய புணர்ச்சித் தொழில்களும் ஈண்டடக்கிக் கூறப்பட்டன.

(தெ-ப-ஹ.)—கண்டு - (கண்ணுலே) கண்டும், கேட்டு - (செவியாலே) கேட்டும், உண்டு - (நாவாலே) உண்டும், உயிர்த்து - (மூக்காலே) மோங்கும், உற்று - (மெய்யாலே) தீண்டியும், அறியும் - அனுபவிக்கப்படுகிற, ஒம்புலனும்—, ஒள் தொடி கண்ணே - இவ்வொளிபொருந்திய வளையையுடையவளிடத் தே, உள் - உண்டாயின.

**1101.** The (simultaneous) enjoyment of the five senses of sight hearing, taste, smell and touch can only be found with bright braceleted (women).

உ. பிணிக்கு மருந்து பிறம னணியிழை

தன்னேய்க்குத் தானே மருந்து.

[இடங் தலைப்பாட்டின்கட் சொல்லியது]

(பரி-ஹ.) எ-து,-வாதமுதலிய பிணிக்கு மருந்தாவன அவற்றிற்கு நிதானமாயினவன்றி மாருயவியல்பினை யுடையனவாம்; அவ்வாறன்றி இவ்வணியிழையினை யுடையாள் தன்னினுயபிணிக்கு மருந்துங் தானேயாயினாள், எ-று.

இயற்கைப்புணர்ச்சியை நினைந்து முன்வருந்தினானாகவிற் றன்னேயென்றும், அவ்வருத்தங் தமியாளை யிடத்தெதிர்ப்பட்டுத் தீர்ந்தானாகவிற் றனேமே ருக்தென்றுங் கூறினான். இப்பிணியும் எளியவாயவற்றாற் ரீரப்பெற்றில் மென்பதுபட நின்றமையின், மன் ஒழியிசைக்கண் வந்தது.

(தெ-ப-ஹ.)—பிணிக்கு - (வாதமுதலாகிய) பிணிகளுக்கு, மருந்து - மருந்தாவன, பிற - (அவைகளுக்கு நிதானமானவையல்லாமல்) விரோதமாகிய குணத்தையுடையவையாம்; அப்படி யல்லாமல்), அணி இழை - இவ்வணியினையுடையவள், தன் னேய்க்கு - தன்னுலாகிய பிணிக்கு, தானே மருந்து - தானே மருந்துமாயினாள்.

**1102.** The remedy for a disease is always something different (from it); but for the disease caused by this jewelled maid, she is herself the cure.

ஈ. தாம்வீழ்வார் மென்றேர்ட் யீவி னினிதுகொரும்மாக் கண்ண னுலகு.

[நிரதிசய வின்பத்தித்துரிய நீ இச்சிற்றின்பத்திற் கின்னையாதல் தகாதென்ற பாங்கற்குச் சொல்லியது.]

(பரி-ஹ.) எ-து,—ஜம்புலன்களையு நுகர்வார்க்குத் தாம்வீரும்பு மகளிர் மெல்லியதோளின்கட் யீலுங் துயில்போல வருந்தாம வெய்தலாமோ அவற்றைத்துறந்த யோகிகளைய்துஞ் செங்கண்மா னலகம், எ-று.

ஜம்புலன்களையு நுகர்வா னென்னும்பெயர் அவாய்நிலையான் வந்தது. இப்பெற்றித்தாய் துயிலைவிட்டுத் தவயோகங்களான் வருந்தவேண்டுதலின், எம்

மனோர்க் காகாதென்னுங் கருத்தால் இனிதுகொ வென்றான். இந்திரனுவகென் ருகாப்பாரு மூளர்: தாமாக்கண்ணு னென்பது அவறுக்குப் பெயரன்மையின், அஃதுகாயன்மை யறிக.

(தெ - ப - கா.)—(ஜம்புலன்களையும் அனுபவிப்பவர்க்கு), தாம் வீழ்வார் - தாம் விரும்புமகளிரது, மெல் தோள் - மெல்லிய தோள்களிடத்து, துயிலின் - (துயிலும்)துயில்போல, தாமாக்கண்ணுங் உலகு - (அவைகளைத் துறந்தயோகிகளால் அடையப் படுவதாகிய) கமலக்கண்ணனது உலகம், இனிது கொல் - வருங் தாம லடையக்கூடுவதோ.

1103. Can the lotus-eyed Vishnu's heaven be indeed as sweet to those who delight to sleep in the delicate arms of their beloved ?

ச. நீங்கிற் ரெஹாஉங் குறுகுங்காற் றன்னென்னுங் தீயாண்டுப் பெற்று விவள்.

[பாங்கற்கூட்டத் திறுதிக்கட் சொல்லியது.]

(பரி - கா.) எ-து,—தன்னை யகன்றுழிச் சுடாநிற்கும், அனுகுழிக் குளிராசிற்கும், இப்பெற்றித்தாய தீயை எங்கட் டருதற்கு இவ ளெவ்வுலகத்துப் பெற்றுள், எ-று.

சுடாருள் றுன்புறுதவின் நீங்கிற் ரெஹாஉ மென்றும், சூடியபி வின்புறதலிற் குறுகுங்குகாற் றன்னென்னு மென்றும், இப்பெற்றியதோர் தீ உலகத் தில்லையாமாகவின் யாண்டுப் பெற்றுளென்றுங் கூறினான். தன்காமத் தீத் தன்னையே அவடந்தாளாகக் கூறினான், அவளான் அது வெளிப்படுதவின்.

(தெ-ப-கா.)—நீங்கின - (தன்னை) நீங்கியபோது, தெறும்-சுடாநிற்கும், குறுகுங் கால் - நெஞ்ருங்கும்போது, தன் என்னும்-குளிரா நிற்கும், தீ - (இப்படிப்பட்ட) தீயை, (எங்குத் தருவதற்கு), யாண்டு - எவ்வுலகத்திலே, இவள்பெற்றுள்—.

1104. From whence has she got this fire that burns when I withdraw and cools when I approach ?

ஞ. வேட்ட பொழுதி னவையவை போலுமே தோட்டார் கதுப்பினு டோள்.

[தோழியிற்கூட்டத் திறுதிக்கட் சொல்லியது.]

(பரி - கா.) எ-து,—மிகவினியவாய பொருள்களைப் பெறுது அவற்றின் மேல் விருப்பங்கூர்ந்த பொழுதின்கண் அவையவை தாமேவங் தின்பஞ்செய்யுமாறுபோல இன்பஞ்செய்யும், எப்பொழுதும் பெற்றுப் புணரினும், சூவினைய்ணிந்த தழைந்த கூந்தவினையுடையா டோள்கள், எ-று.

தோடு-ஆனுபெயர். இயற்கைப்புணர்ச்சி, இடங் தலைப்பாடு, பாங்கற்கூட்டத்துக் கண் முன்னோ நிகழ்ந்திருக்கப் பின்னரும் புதியவாய் செஞ்சம் பினி த்தவின், அவ்வாராமைபற்றி இவ்வாறு கூறினான். தொழிலுவமம்.

(தெ-ப-ா.)—(எப்பொழுது பெற்றுக்கூடினும்), தோடு ஆர் கதுப்பினாள் - மலராணிறைந்த கூந்தலையுடையவளது, தோள் - தோள்கள், வேட்ட பொழுதின் - (மிகவும் இனிய பொருள்களைப்பெற) விரும்பியபொழுது, அவை அவை போலுமே - அவ்வப்பொருள்கள் போல் வந்து (இன்பஞ்செய்யும்).

**1105.** The shoulders of her whose locks are adorned with flowers delight me as if they were the very sweets I have desired (to get).

கூ. உறுதோ ருயிர்தளிர்ப்பத் தீண்டலாற் பேதைக் கமிழ்தி னியன்றன தோள்.

[இதுவுமது.]

(பரி-ா.) எ-து,-தன்னைப்பெறாது வாடிய என்னுயிர் பெற்றுறுந்தோ றுங் தளிர்க்கும்வகை தீண்டுதலான், இப்பேதைக்குத் தோள்கள் தீண்டப்படுவதோ ரமிழ்தினுற் செய்யப்பட்டன, எ-று.

ஏதுவாகலாற் றீண்டல் அமிழ்திற்கு மெய்திற்று. வாடிய வழிகாத் தளிர் ப்பித்தல்பற்றி, அவை யமிழ்தி னியன்றன வென்றன. தளிர்த்தல்-இன்பத் தாற் றழைத்தல்.

(தெ - ப - ா.)—உயிர் - (தன்னைப்பெறாதுவாடிய என்) உயிர், உறுதோறு - (பெற்று) உறுந்தோறும், தளிர்ப்ப - தளிர்க்கும்படி, தீண்டலால்-, பேதைக்கு-இம்மங்கைக்கு, தோள்-தோள்கள், அமிழ்தின் இயன்றன - (தீண்டப்பட்ட) அமிழ்தினுலே செய்யப்பட்டன.

**1106.** The shoulders of this fair one are made of ambrosia, for they revive me with pleasure every time I embrace them.

எ. தம்மி விருந்து தமதுபாத் துண்டற்று லம்மா வரிவை முயக்கு.

[இவளை நீவாந்துகொண்டு உலகோர் தம்மில்லிருந்து தமதுபாத் துண்ணுமில்லறத்தோடு படல்வேண்டுமென்ற தோழிக்குச் சொல்லியது.]

(பரி-ா.) எ-து,-அழகிய மாமை நிறத்தையுடைய அரிவையது முயக்கம் இன்பம் பயத்தற்கட் டமக்குரிய வில்லின்கணிருந்து உலகோர் தந்தாளான் வந்தபொருளைத் தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல்கட்குப்பகுத்துத் தங்குற்றை யுண்டாற்போலும், எ-று.

தோழிலுவமம். இல்லறஞ்செய்தா கொய்துங் துறக்கச்தின்பம் எனக்கிப் புனர்ச்சியே தருமென வளைவுடன்படான் சுற்றியவாறுயிற்று.

(தெ-ப-ா.)—அம் மா அரிவை முயக்கு - அழகிய மாமை நிறத்தையுடைய மாதின்கண் புனர்ச்சியானது, (இன்பங்தருதலீல்), தம் இல் இருந்து-தமக்குரிய மனையிலிருந்து, தமது-(உல

கோர்) தம்முயற்சியால் வந்த பொருளை, பாத்து - (தென்புலத் தார் முதலாகிய ஜூவர்க்கும்) பகுந்துகொடுத்து, உண்டது அற்று - (தமது பங்கை) உண்பதுபோல் (இன்பஞ்செய்கின்றது).

**1107.** The embraces of a gold-complexioned beautiful female are as pleasant as to dwell in one's own house and live by one's own (earnings) after distributing (a portion of it in charity).

அ. வீழு மிருவர்க் கிணிதே வளியிடை  
போழப் படாஅ முயக்கு.

[இத்தவண்புடைய நுமக்கு ஒருபொழுதுட்விடாத முயக்கமே  
இனியதென வகாவுகடாய தோழிக்குச் சொல்லியது.]

(பரி-ஈ.) எ-து,—நீசொல்லுகின்றதொக்கும் ஒருபொழுது நெகிழாமை யிற் காற்றுவிடையறுக்கப்படாத முயக்கம் ஒருவகாயொருவர் விழைவாரிருவர்க்கு மினிதே, எ-து.

முற்றும்கை விகாரத்தாற்றெடுக்கது. ஏகாரம் தேற்றத்தின்கண் வந்தது. ஈண்டு இருவரில்லை, இன்மையான் இஃபெதாவ்வாதென்பது கருத்து. களவிற் புணர்ச்சியை மகிழ்ந்து வகாவுடன்படான் கூறியவாறு.

(தெ-ப-ஈ.)—(நீசொல்லுகின்ற தொக்கும்), வளி இடைபோழப்படா - (ஒருபொழுதும் நெகிழாமையால்) காற்றுல் இடையறுக்கப்படாத, முயக்கு - புணர்ச்சியானது, வீழும் இருவர்க்கு - (ஒருவகாஒருவர்) விரும்புகிற இருவர்க்கும், இனிதே-இனிதேயாம்.

**1108.** To ardent lovers sweet is the embrace that cannot be penetrated even by a breath of breeze.

க. ஊட லுணர்தல் புணர்த விவைகாமங்  
கூடியார் பெற்ற பயன்.

[கரத்தல் வேண்டாமையின் இடையறவில்லாதகூட்டமே இன்பய னுடைத்தென வகாவுகடாவியாட்குச் சொல்லியது.]

(பரி-ஈ.) எ-து,—புணர்ச்சி யினிதாதற்பொருட்டு வேண்டுவதாய ஆடலும் அதனையளவற்றின்து நீங்குதலும் அதன்பி னிகழ்வதாய வப்புணர்ச்சி தானுமென விவையன்றே வகாந்துகொண்டு காமத்தையிடைவிடாதெத்தியவர் பெற்ற பயன்கள், எ-து.

ஆடவர்க்குப் பிரிவென்பதொன் றுளதாதன்மேலும் அதுதான் பரத்தையர்மாட்டாதலும் அதனையறிந்து மகளி ரூடிநிற்றலும் அவ்லூடலைத் தவறு செய்தவர் தாமே தங் தவறின்மைக்கறி நீக்கலும் பின்னுமவ்விருவரும் ஒத்தவன்பினராய்க் கூடலுமன்றே முன்வகாந்தெத்தினார் பெற்றபயன்; அப்பயன் இருதலைப்புள்ளி ஞேருமிராய உழுவலன்புடைய வெமக்கு வேண்டாவென அவ்வகாந்தெத்தலை யிகழ்ந்து கூறியவாறு.

(தெ-ப-ா.)—ஹடல் - (புணர்ச்சி இனிதாதற்பொருட்டு வேண்டும்) ஹடலும், உணர்தல் - (அதனை அளவறிந்து) நீங்குதலும், புணர்தல் - (அதன்பின் உண்டாகின்ற) அப்புணர்ச்சியும் என்கிற, இவை - இவையல்லவா, காமம் கூடியார் (விவாகஞ்செய்துகொண்டு) காமத்தை இடைவிடா தடைந்தவர், பெற்றபயன் - பெற்றபயன்கள்.

**1109. Love quarrel, reconciliation and intercourse—these are the advantages reaped by those who marry for lust.**

**க0. அறிதோ நறியாமை கண்டற்றிற் காமஞ்செறிதோறுஞ் சேயிமை மாட்டு.**

[புணர்ந்துடன் போகின்றுன் றன்றுள்ளே சொல்லியது.]

(பரி-ா.) எ-து,—நூல்களாலும் நுண்ணுணர்வாலும் பொருள்களையறிய முன்னோயியாமை கண்டாற்போலக் காணப்படாவின்றது சிவந்தவிழையினையுடையானை இடைவிடாது செறியச்செறிய இவண்மாட்டுக் காதல், எ-று.

களவொழுக்கத்திற் பலவிடை யீடுகளா என்பத்தெல்லை அவாவுற்றுன் இது பொழுது விரங்கரமாக வெய்தப்பெற்றமையின், செறிதோறுமென்றுன். அறிவிற் கெல்லையின்மையான் மேன்மேலறியவறிய முன்னோயிலு அறியாமையாய் முடியுமாறுபோலச் செறிவிற் கெல்லையின்றி மேன்மேற் செறியச்செறிய முன்னைச்செறிலு செறியாமையாய் முடியாங்கிற்கின்றதெனத் தன்றாமை கூறியவாறு. இப்புணர்ச்சிமகிழ்தல் தலைமகட்டு முன்டேனும் அவண்மாட்டுக் குறிப்பானிகழ்வத்தை கூற்று விகழாமையறிக.

(தெ-ப-ா.)—செறி தோறும் - புணரப்புனர, சேயிமை மாட்டு-செம்பொன் ஆபரணத்தையுடைய இவளிடத்து, காமம்-காதல், அறிதோறு - (நூல்களாலும் நட்பவறிவாலும் பொருள்களை) அறியவறிய, அறியாமை - (முன்னை) யறியாமை, கண்டற்று - காணப்படுதல்போலே காணப்படுகின்றது.

**1110. As (one's) ignorance is discovered the more one learns, so does repeated intercourse with a well-adorned female (only create a desire for more).**

**ககல்-ம். அதி. நலம்புனைந்துரைத்தல்.**

அஃதாவது தலைமகன் றலைமகணலத்தைப் புனைந்துசொல்லியது. இது புணர்ச்சிமகிழ்ந்துழி நிகழ்வதாகவின், புணர்ச்சிமகிழ்தலின்பின் வைக்கப்பட்டது.

**க. நன்னீரா வாழி யனிச்சமே நின்னினு மென்னீரள் யாம்வீழ் பவள்.**

[இயற்கைப்புணர்ச்சி யிறுதிக்கட்சி சொல்லியது.]

(பி-ா.) எ-து,—அனிச்சப்பூவே வாழ்வாயாக, மென்மையால் நீயே ஸ்லாப்பூவினு நல்லவியற்கையையுடையை, அங்ஙனமாயினும் எம்மால் விரும் பப்பட்டவள் நின்னினுமெல்லிய வியற்கையையுடையள், எ-து.

அனிச்சம்—ஆகுபெயர். வாழியென்பது உடன்பாட்டுக்குறிப்பு. இனி யானே மெல்லியென்னுங் தருக்கினை யொழிவாயாக வென்பதாம். அது பொழுதுற்றறிந்தானாகவின், ஊற்றினினிமையையே பாராட்டினான். இன்னீரவௌன்று பாடமோதுவாரு மூளா.

(தெ-ப-ா.)—அனிச்சமே-அனிச்சப்பூவே, வாழி-வாழ் வாயாக; நல் நீலா - (மென்மையாலே நீ எல்லாப்பூவினும்) நல்ல குணமுடையை; (அப்படியிருந்தாலும்), யாம் வீழ்பவள் - எம்மால் விரும்பப்பட்டவள், நின்னினும் மெல் நீரள் - உன்னிலு மெல்லியகுணத்தையுடையள்.

1111. May you flourish, O anicham! you have a delicate nature. But my beloved is more delicate than you.

உ. மலர்காணின் மையாத்தி நெஞ்சே யிவள்கண்  
பலர்காணும் ழுவொக்கு மென்று.

[இடந்தலைப்பாட்டின்கட்சி சொல்லியது.]

(பி-ா.) எ-து,—நெஞ்சே யானேகாணப்பெற்ற இவள்கண்களைப் பலரானுக் காணப்படும் ழுக்கள் ஒக்குமென்று கருதி தாமரை, குவளை, நீலமுதலிய மலர்களைக்கண்டால் மயங்காநின்றூய், நின்னறிவிருந்தவா நென்? எ-து.

மையாத்தல்-ஸங்கு ஒவ்வாதவற்றை யொக்குமெனக்கோடல்; இறுமாத்தல் செம்மாத்த லெங்டனபோல வொருசொல். இயற்கைப்புணர்ச்சி நீக்கமுதலாகத் தலைமகள் கண்களைக் காணப்பெற்றுமையின் அவற்றே டொருபுடையொக்கு மலர்களைக் கண்டுழியெல்லாம் அவற்றின்கட்காதல் செய்துபோங்தான், இதுபொழுது அக்கண்களி னலமுழுதுங் தானே தமியாளை யிடத்தெதிர்ப்பட்டனுபவித்தானாகவின் அம்மலர்கள் ஒவ்வாமைகண்டு ஒப்புமைகருதிய நெஞ்சை யிகழ்ந்து கூறியவாறு.

(தெ-ப-ா.)—நெஞ்சே—, இவள் கண் - (யானேகாணப்பெற்ற) இவள் கண்களை, பலர் காணும் - பலராலுங்காணப்படுகிற, ழு ஒக்கும் என்று - மலர்கள் ஒக்குமென்று நினைத்து, மலர்காணின் - (தாமரை குவளை நீலமுதலாகிய) மலர்களைக் கண்டால், மையாத்தி - மயங்காநின்றூய்; [உனக்கு அறிவிருந்தவிதம் என்ன?]

1112. O my soul, fancying that flowers which are seen by many can resemble her eyes, you become confused at the sight of them.

ஊ. முறிமேனி முத்த முறுவல் வெறிநாற்றம்  
வேலுண்கண் வேய்த்தோ ளவட்கு.

[கூட்டுதலுற்றபாங்கற்குத் தலைமகன்றலைமகள்  
தியல்பு கூறியது.]

(பரி - ளா.) எ-து,—வேய்போலுங் தோளினையுடையவட்கு நிறந்தளிர் நிறமாயிருக்கும், பல்லுமுத்தமாயிருக்கும், இயல்பாயநாற்றம் நறநாற்றமாயிருக்கும், உண்கண்கள் வேலாயிருக்கும், எ-று.

பெயரடையானும் ஓரியல்பு கூறப்பட்டது. முறி, முறுவலென்பன ஆகுபெயர். உருவகவகையாற் கூறினமையின், புனைந்துராயாயிற்று. நின்னாற் கருதப்பட்டாளோ யறியேனன்று சேட்படுத்த தோழிக்குத் தலைமகன் சொல்லியதாழமாம்.

(தெ - ப - ளா.)—வேய் தோளவட்கு - மூங்கில் போலுங் தோள்களையுடையவருக்கு, மேனி - நிறம், முறி - தளிர்நிறமாயிருக்கும்; முறுவல் - பல்லானது, முத்தம் - முத்தாயிருக்கும்; நாற்றம் - (இயற்கை) வாசனையானது, வெறி - நல்லவாசனையாயிருக்கும்; உண்கண் - (மை) உண்டகண்கள், வேல் - வேல்களாயிருக்கும்.

**1113.** The complexion of this bamboo-shouldered one is that of a shoot; her teeth, are pearls; her breath, fragrance; and her dyed eyes, lances.

ச. காணிற்குவளை கவிழ்ந்து நிலனேக்கு  
மாணிமை கண்ணேவ்வே மென்று.

[பாங்கற்கூட்டத்துச்சென்று சார்தலுறுவான் சொல்லியது.]

(பரி - ளா.) எ-து,—குவளைப்பூக்கடாமும் காண்டற்றெழுழிலை யுடையவாயின் மாண்டவிழையினை யுடையாள்கண்களை யாமொவ்வே மென்றுகருதி அங்நாணினு விறைஞ்சி நிலத்தினை நோக்கும், எ-று.

பண்பானேயன்றித் தொழிலானு மொவ்வாதென்பான் காணினென்றும் கண்டால் அவ்வொவ்வாமையால் நானுடைத்தாமென்பது தோன்றக் கவிழ்ந்தென்றுங் கூறினான். காட்சியுநானுமின்மையிற் செம்மாங்து வாஜினோக்கினாவென்பதாம்.

(தெ-ப-ளா.)—குவளை - குவளைமலர்கள், காணின் - பார்க்கிறதொழிலை உடையவையாயிருந்தால், மாண் இழை கண் - மாட்சிமைப்பட்ட ஆபரணங்களை யுடையவளது கண்களை, ஒவ்வேம் என்று - நிக்கோமென்றுநின்த்து, கவிழ்ந்து - (அங்நாணத்தினுலே) தலைகுணிந்து, நிலன் - நிலத்தை, நோக்கும் - பார்க்கும்.

**1114.** If the blue lotus could see, it would stoop and look at the ground saying, “I can never resemble the eyes of this excellent-jewelled one.

ந. அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தா ஞாசப்பிழ்கு  
நல்ல படாஅ பறை.

ககடு-ம. அதி. நலம்புளைந்துராத்தல்.

நுக்கை

[பகற்குறிக்கட் பூவணிகண்டு சொல்லியது.]

(பி-ஞா.) எ-து,—இவள் தன்மென்மைகருதாது அனிச்சட்புவை முகிழ் களையாது சூட்டுள்ள இனி யிவளிடைக்கு நல்ல பறைகளாவியா, எ-று.

அம்முகிழ்ப்பாரம் பொறுமையின் இடைமுரியும், முரிந்தால் அதற்குச் செத்தார்க்குரிய நெய்தற்பறையே படுவதென்பதாம். மக்கட்குரிய சாக்காடும் பறைபடிதலும் இலக்கணக்குறிப்பால் நுச்பின்மே வேற்றப்பட்டன.

(தே - ப - ஞா.)—(இவள் தன்மென்மை நினையாமல்), அனிச்சப்பூ - அனிச்சமல்லா, கால் களையாள் - தாள் களையாளாகி, பெய்தாள் - சூட்டுள்ள; நுச்பிற்கு - (இனியிவள்) இடைக்கு, நல்ல - நல்லவையாகிய, பறை - பறைகள், படா - ஒளியா.

1115. No merry drums will be beaten for the (tender) waist of her who has adorned herself with the anicham without having removed its stem.

சூ. மதியு மடங்கை முகனு மறியா  
பதியிற் கலங்கிய மீன்.

[இரவுக்குறிக்கண் மதிகண்டு சொல்லியது.]

(பி-ஞா.) எ-து,—வானத்துமீன்கள் வேறுபாடு பெரிதாகவும் தம்மதி யினையும் எம்மடங்கை முகத்தினையும் இதுமதி இதுமுகமென் றறியமாட்டாது தக்கிலையினின்றுங் கலங்கித் திரியாவின்றன, எ-று.

ஸ்ரீடத்து ஸில்லாது எப்பொழுது மியக்குதல்பற்றிப் பதியிற்கலங்கிய வென்றான். வேறுபாடு வருகின்றபாட்டர்ற் பெறப்படும். இனி யிரண்டனையும் பதியிற்கலங்காத மீன்களறியுமல்லது கலங்கின மீன்கள் அறியாவென்றுாப் பினு மமையும்.

(தெ-ப-ஞா.)—மீன் - தாரகைகள், (வேறுபாடு பெரிதாயிருக்கவும்), மதியும் - (தமது) சந்திரனையும், மடைங்கை முக னும் - (எமது) மாதுமுகத்தையும், அறியா - (இதுசந்திரன் இது முகமென்று) அறியமாட்டாமல், பதியின் - (தன்) நிலையினின் றும், கலங்கிய - கலங்கித்திரியாவின்றன.

1116. The stars have become confused in their places not being able to distinguish between the moon and the maid's countenance.

எ. அறுவாய் நிறைந்த வவிர்மதிக்குப் போல  
மறுவண்டோ மாதர் முகத்து.

[இதுவுமது.]

(பி-ஞா.) எ-து,—அம்மீன்கள் அங்கனங் கலங்குதற்குக் காரணம்யாது முன்குறைந்தவிடம் வந்துநிரம்பியே விளங்குமதிக்கட்போல இம்மாதர் முகத்து மறுவண்டோ, எ-று.

இடம் - கலை. மகிக்கென்பது வேற்றுமை மயக்கம். தேய்தலும் வளர்தலும் மறுவடைமையு மின்மைபற்றி வேறுபாடறியலாயிருக்க அறிந்திலவென விகழ்ந்து கூறியவாறு.

(தெ - ப - ளா) — (அத்தாரகைகள் அப்படி கலங்குதற்குக் காரணம் யாது), அஹவாய் நிறைந்த - முன்குறைந்தகலை வந்து நிறைந்த, அவிர்-விளங்குகிற, மதிக்குப்போல - சந்திரனிடத்துப் போல, மாதர் முகத்து-இம்மாதர் முகத்தினிடத்து, மறு - களங்கமானது, உண்டோ - உளதோ, [இல்லை என்றபடி].

1117. Could there be spots in the face of this maid like those in the bright full moon.

அ. மாதர் முகம்போ லொளிவிட வல்லையேற்  
காதலை வாழி மதி.

[இதுவுமது.]

(பரி - ளா.) எ-து, மதியே! வாழ்வாயாக. இம்மாதர்முகம்போல யான் மகிழும்வகை ஒளிவீசவல்லையாயின் நீயுமென்காதலை யுடையையாதி, எ-று.

மறுவுடைமையின் அதுமாட்டாய் மாட்டாமையின் என்னாற் காதலிக்க வும் படாயென்பதாம். வாழியென்பது இகழ்ச்சிக்குறிப்பு.

(தெ - ப - ளா.) — மதி - சந்திரனே! வாழி - வாழ்வாயாக; மாதர் முகம்போல் —, ஒளிவிடவல்லையேல் - (நான்மகிழும்படி) ஒளிவீசவல்லாயாகில், காதலை - (நீயும் என்னால்) இச்சிக்கப்படுதலையுடையையாவாய்.

1118. If you can indeed shine like the face of women, flourish, O moon, for then would you be worth loving.

கூ. மலரன்ன கண்ணேன் முகமொத்தி யாயிற்  
பலர்காணத் தோன்றன் மதி.

[இதுவுமது.]

(பரி - ளா.) எ-து,—மதியே! இம்மலர்போலும் கண்ணினையுடையான் முகத்தை நீயொக்கவேண்டுதியாயின் இதுபோல யான்காணத் தோன்று, பலர்காணத் தோன்றுதொழி.

தானே முகத்தி னலமுழுதுங் கண்டனுபவித்தானுகவின் ஈண்டும் பலர்காணத் தோன்றலை யிழித்துக் கூறினான். தோன்றின் நினக்கவ்வொப்புன்டாகாதென்பதாம்.

(தெ - ப - ளா.) — மதி - சந்திரனே! மலர் அன்ன கண்ணேள் - இம்மலர் போலுங்கண்களையுடையவளது, முகம் - முகத்தை, ஒத்தி ஆயின் - ஒக்க வேண்டுவையாகில், (இதுபோல் யான்காணத் தோன்று), பலர் காணத் தோன்றல் - பலர்காணத் தோன்றுதே.

1119. O moon, if you wish to resemble the face of her whose eyes are like (these) flowers, do not appear so as to be seen by all.

க0. அனிச்சமு மன்னத்தின் ரூவியு மாத  
ரடிக்கு நெருஞ்சிப் பழம்.

[உடன்போக்குரைத்த தோழிக்கு அதனதருமைக்கு மறுத்தது.]

(பரி-ணா.) எ-து,—உலகத்தாராள் மென்மைக்கெடுக்கப்பட்ட அனிச்சப் பழம் அன்னப்புள்ளின் சிறகுமாகிய விரண்டும் மாதரடிக்கு நெருஞ்சிப்பழம் டோல் வருத்தஞ்செய்யும், எ-து.

முள் வலிதாத வுடைமையிற் பழமென்றான். இத்தன்மைத்தாயவடி பரத்தியன்ன குடுமிக் கூர்க்கற்களையுடைய வெஞ்சுரத்தை யாங்கனங் கடக்குமென்பது குறிப்பாற் பெறப்பட்டது. செம்பொருளேயன்றிக் குறிப்புப் பொருளும் அடிநல் ஏழியாமையாகவின், இதுவு மிவ்வதிகாரத்த தாயிற்று.

(தெ - ப - ணா.)—(உலகத்தாரால் மென்மைக்கு எடுக்கப்பட்ட), அனிச்சமும் - அனிச்சமலரும், அன்னத்தின் ரூவியும் - அன்னப்பரவையினிறகும், மாதர் அடிக்கு-மாதர் பாதத்திற்கு, நெருஞ்சிப் பழம்-நெருஞ்சிப் பழம்போல் (வருத்தஞ்செய்யும்).

1120. The anicham and the feathers of the swan are to the feet of females, like the fruit of the (thorny) Nerunji.

### ககந - ம். அதி. காதற்சிறப்புஷாத்தல்.

அஃதாவது தலைமகன் தன்காதன் மிகுதிச்சுறவும், தலைமகன் தன்காதன் மிகுதிச்சுறலுமாம். இது புனர்ச்சியும் நலனும்பற்றி நிகழ்வதாகவின், புனர்ச்சிமகிழ்தல் நலம்புனைந்துஈத்தல்களின்பின் வைக்கப்பட்டது.

க. பாலோடு தேன்கலங் தற்றே பணிமொழி  
வாலெயி ரூறிய நீர்.

[இயற்கைப்புனர்ச்சி யிறுதிக்கட்ட தலைமகன் றன்னயப் புனர்த்தியது.]

(பரி-ண.) எ-து,—இம்மெல்லிய மொழியினை யுடையாளது வாலை வெறுறாறியான் பாலுடனே தேனைக்கலங்த கலவைபோலும், எ-து.

கலங்ததற்றென்பது விகாரமாயிற்று, கலக்கப்பட்டதென்றவாறு. பாலோடு தேனென்றவதனால் அதன்சுவைபோலுஞ் சுவையினையுடைத் தென்பதாயிற்று. எயிறாறியவென இடத்துங்கழ்பொருளின் ஞெழில் இடத்தின்மேனின் றது. வேறுவே றறியப்பட்ட சுவையவாய பாலுங்தேனுங்கலங்துழி அக்கலவை இன்னதென்றறியலாகாத இன்சுவைத்தாமாகவின், அது பொருளாகிய நீர்க்கு மெய்துவிக்க.

(தெ-ப-ணா.)—பணி மொழி - இம்மெல்லிய சொல்லியுடையவளது, வால் எயிறு ஊறிய நீர் - வெண்பல்லூறிய நீரானது, பாலோடு தேன் கலங்தது அற்று - பாலுடனே தேனைக்கலங்த கலவைபோலும்.

1121. The water which oozes from the white teeth of this soft speeched damsel is like a mixture of milk and honey.

உ. உடம்போ டியிரிடை யென்னமற் றன்ன  
மடங்கையோ டெம்மிடை நட்பு.

[பிரிவச்சங் கூறியது.]

(பரி-ஞா.) எ-து,—உடம்போடுயிரிடையுளவாய நட்புக்கள் எத்தன்மைய அத்தன்மைய இம்மடங்கையோடு எம்மிடையுளவாய நட்புக்கள், எ-று.

என்னவெனப் பன்மையாற்கூறியது, இரண்டுஏ தொன்றுதொட்டு வேற்றுமையின்றிக் கலங்குவருதல், இன்பதுன்பங்க ஸொக்கவனுபவித்தல், இன்றியமையாமை யென்றிவற்றை சோக்கி. தெய்வப்புனர்ச்சி யாகலான் அதுபொழுது உணர்ச்சியிலளாகியாள் பின்னுடையளாமன்றே, ஆயவழி இவன் யாவன் கொ லெனவும் என்கணன்புடையன்கொ லெனவும் இன்னுமிவஜைத் தலைப்பெய்தல்கூடுக்கொ லெனவும் அவன்மனத்தின்கணிகழும், அங்கிகழுவனவற்றைக் குறிப்பானறிந்து அவைத்ரைக் கூறியவாறு. என்னையென்று பாடமோதுவாருமளர்.

(தெ-ப-ஞா.)—மடங்கையோடு- இம்மாதோடு, எம்மிடை- எம்மிடத்து உண்டாகிய, நட்பு - நட்புகள், உடம்போடு உயிரிடை - உடம்போடுயிரிடத்து, என்ன - எப்படிப்பட்டவை, அன்ன - அப்படிப்பட்டவையாகும்.

1122. The love between me and this damsel is like the union of body and soul.

ஈ. கருமணியிற் பாவாய்நீ போதாயாம் வீழுங்  
திருநுதற் கில்லை யிடம்.

[இடங்கூட்டாட்டின்கட்டலையில்லையிடம்.]

(பரி-ஞா.) எ-து,—என்கண்ணிற் கருமணியின்கணுறையும் பாவாய், நீ யங்குகின்றும் போதருவாயாக ; போதாதிருத்திபாயின், எம்மால் விரும் பப்பட்ட திருநுதலை யுடையாட்கு இருக்க விடமில்லையாம், எ-று.

யான் கானு தமையாமையின் இவள் புறத்துப்போகற்பாலளன்றி என்கண்ணு ஸிருக்கற்பாலள், இருக்குங்கால் சின்னேடொருங்கிருக்க இடம்போதாமையின் நின்னைனுஞ் சிறங்க விவட்கு அவ்விடத்தைக்கொடுத்து நீ போதுவாயாக வென்பதாம்.

(தெ-ப-ஞா.)—கருமணியில் பாவாய் - (என்கண்ணில்) கருமணியிலிருக்கின்றபாவையே ! நீ—, போதாய் - (அவ்விடம் விட்டுப்) போவாயாக ; (போகாதிருப்பாயாகில்), யாம் வீழும் - எம்மால் விரும்பப்படுகின்ற, திருநுதற்கு - அழகிய நெற்றியை யுடையவருக்கு, இடம்—, இல்லை - இல்லையாம்.

1123. O you image in the pupil (of my eye)! depart; there is no room for (my) fair browed beloved.

ச. வாழ்த ஒயிர்க்கன்ன ஓாயிழழ சாத  
லதற்கன்ன ணீங்கு மிடத்து.

[பகற்குறிக்கட் புணர்ந்துங்குவான் சொல்லியது.]

(பரி-ஞ.) எ-து,—தெரிந்த விழுமின் யுடையாள் எனக்குப் புணரு மிடத்து உயிர்க்குடம்போடு கூடிவாழ்தல்போலும்; பிரியுமிடத்து அதற்கு அதனி னீங்கிப்போதல் போலும், எ-று.

எனக்கென்பதும் புணருமிடத்தென்பதும் அவாய் நிலையான் வந்தன. வாழுங்காலத்து வேற்றுமையின்றி வழிநிற்றலானும், சாங்காலத்து வருத்தஞ் செய்தலானும், அவற்றை அவள்புணர்வு பிரிவுகட் குவமையாக்கினான்.

(தெ-ப-ஞ.)—(எனக்கு), ஆய்வுமை-ஆராய்ந்துகொள்ளப் பட்ட ஆபரணத்தை யுடையவள், (புணருமிடத்து), உயிர்க்கு—, வாழ்தல் அன்னள்—(உடம்போடுகூடி) வாழ்தல்போ ஸா கிண்றாள்; நீங்கும் இடத்து-பிரியுமிடத்து, அதற்கு-அவ்வுயிர்க்கு, சாதல் அன்னள்— அவ்வுடம்பி னீங்கிப்போதல் போலாகின்றாள்.

**1124.** My fair-jewelled one resembles the living soul (when she is in union with me), the dying soul when she leaves me.

ஞ. உள்ளுவன் மன்யான் மறப்பின் மறப்பறியே  
னெள்ளமர்க் கண்ணுள் குணம்.

[ஒருவழித்தணங்துவந்த தலைமகன் நீயிர்தணங்தஞான்று எம்மை யுள்ளியுமறிதிலோவென்ற தோழிக்குச் சொல்லியது.]

(பரி-ஞ.) எ-து,—ஒள்ளியவாய் அமராச்செய்யுங் கண்ணினையுடையாள் குணங்களையான்மறந்தேனுயின், நினைப்பேன், ஒருபொழுதும் மறத்தலையறியேன், ஆகலாள் நினைத்தலையுமறியேன், எ-று.

மன்—ஒழியிசைக்கள் வந்தது. குணங்கள்—நானம், மடம், அச்சம், பயிர்ப்பு முதலாயின. இத்துணையுங் தலைமகன்கூற்று; மேற்றலைமகள்கூற்று.

(தெ - ப - ஞ.)—யான்—, ஒள் அமர் கண்ணுள் குணம்— ஒளியினவாகிப் போர்செய்கிற கண்களையுடையவளது குணங்களை, மறப்பின்— மறந்தேனுயின், உள்ளுவன்— நினைப்பேன்; மறப்பு அறியேன்— (ஒருபோதும்) மறத்தலறியேன்; (ஆகலாஸ் நினைத்தலுமறியேன்.)

**1125.** If I had forgotten her who has bright battling eyes, I would have remembered (thee); but I never forget her. (Thus says he to her maid.)

கா. கண்ணுள்ளிற் போகா ரிமைப்பிற் பருவரார்  
நுண்ணியொங் காத வவர்.

[ஒருவழித்தணப்பின்கட் டலைமகனைத் தோழி இயற்பழிக்குமென்றஞ்சி அவள்கேட்பத் தன்னுள்ளே சொல்லியது.]

(பரி-ஞ.) எ-து,—தாங்கானுமைபற்றிச் சேய்மைக்கட்போயினொன்று கருதுவார் கருதுக; எம்முடையகாதலர் எங் கண்ணகத்துநின்றும் போகார்;

யாமறியாதிமைத்தேமாயின் அதனால் வருந்துவதுஞ் செய்யார்; ஆகலாற் காண ப்படாதுண்ணியர், எ-று.

இடைவிடாத நினைவில்முதிர்ச்சியான் எப்பொழுதும் மூன்னேதோன்ற விற் கண்ணுள்ளிற் போகாரென்றும், இமைத்துழியும் அது நிற்றலான் இமைப் பிற் பருவராரொன்றுங் கூறினால்.

(தெ - ப - வகா.) — (தாம் காணுமைபற்றித் தூரத்திலே போயினான்று நினைப்பவர் நினைக்கக்கடவர்); எம் காதலவர்—, கண்ணுள்ளில் - (எமது) கண்ணுள்ளே நின்றும், போகார்—; இமைப்பின் - (அறியாமல்) இமைத்தேமாயின், பருவரார் - (அத னால்) வருந்துவதுஞ் செய்யார்; (ஆதலாலே), நுண்ணியர் - (காணப்படாத) நுண்ணியர்.

1126. My lover would not depart from mine eyes ; even if I wink, he would not suffer (from pain) ; he is so ethereal.

எ. கண்ணுள்ளார் காத வவராகக் கண்ணு  
மெழுதேங் கரப்பாக் கறிந்து.

[இதுவுமது.]

(பரி-நா.) எ-து,—காதலர் எப்பொழுது மெங்கண்ணினுள்ளாராகலாற் கண்ணினை யஞ்சனத்தா லெழுதுவதுஞ் செய்யேம், அத்துணைக்காலமும் அவர் மறைதலையறிந்து, எ-று.

இழிவசிறப்பும்மை மாற்றப்பட்டது. கரப்பாக்கென்பது வினைப்பெயர். வருகின்ற வேபாக்கென்பதுமது. யா னிடையீடின்றிக் காண்கின்றவரைப் பிரிந்தாரொன்று கருதுமாறென்னையென்பது குறிப்பெச்சம்.

(தெ - ப - கா.) —காதலவர்—, கண் உள்ளார் ஆக - (எம்) கண்ணுள் இருக்கின்றுராகலால், கண்ணும் எழுதேம் - கண் ணினை (மையினால்) எழுதுவதுஞ் செய்யேம் ; கரப்பாக்கு அறிந்து - (அவ்வளவுகாலமும் அவர்) மறைதலை அறிந்து.

1127. As my lover abides in my eyes, I will not even paint them, for he would (then) have to conceal himself.

அ. நெஞ்சத்தார் காத வவராக வெய்துண்ட  
லஞ்சதும் வேபாக் கறிந்து.

[இதுவுமது.]

(பரி-நா.) எ-து,—காதலர் எங்கெஞ்சினுள்ளாராகலான் உண்ணுங்கால் வெய்தாக உண்டலையஞ்சாகின்றேம் அவர் அதனால் வெய்துறலையறிந்து, எ-று.

எப்பொழுதும் என்னெஞ்சின்க ணிருக்கின்றவரைப் பிரிந்தாரென் ருகருமாறென்னையென்பது குறிப்பெச்சம்.

(தெ-ப-கா.) —காதலவர்—, நெஞ்சத்தார் ஆக - நெஞ்ச ணிருக்கின்றுராதலால், (உண்ணும்போது), வெய்து உண்டல் -

சூடுள்ளதாக உண்ணுதற்கு, அஞ்சுதும் - அஞ்சாநின்றேம், வே  
பாக்கு அறிந்து - (அவர் அதன்லே) சூடுறுதலை அறிந்து.

**1128.** As my lover is in my heart, I am afraid of eating (anything) hot, for I know it would pain him.

கூ. இமைப்பிற் கரப்பாக் கறிவ லைத்திற்கே  
யேதில ரொன்னு மிவ்வூர்.

[வாவிடவைத்துப் பிரிவின்கட்ட டலைமகனாற்றுதற்டொருட்டுத்தோழி  
தலைமகனையியற்பழித்தவழி அவளியற்டட மொழிந்தது.]

(பரி - ஸா.) எ-து, - என்கண்ணிமைக்குமாயின் உள்ளிருக்கின்ற காதலர்  
மறைதலையறிந்து இமையேன், அவ்வளவிற்கு அவனாத் துயிலா நோய்செய்தார்  
அன்பில்லான்று சொல்லாநிற்கும் இவ்வூர், எ-று.

தன் கருத்தறியாமைபற்றிப் புலந்து சொல்லுகின்ற ளாகவின், தோழி  
யைவேறுபடுத்து இவ்வூரென்றான். ஒருபொழுதும் பிரியாதவாப் பிரிந்தா  
ரொன்று பழிக்கற்பாலையல்லை யென்பதாம்.

(தெ - ப - வரை.)—இமைப்பின் - (என்கண்) இமைக்கு  
மாயின், கரப்பாக்கு அறிவல் - (உள்ளிருக்கிறகாதலர்) மறைத  
லறிந்து இமையேன், அனைத்திற்கே - அவ்வளவுக்கே, இவ்வூர்-,  
ஏதிலர் என்னும் - (தூங்காது நோய்செய்தார்) அன்பிலர் என்  
னும்.

**1129.** I will not wink, knowing that if I did, my lover would hide himself; and for this reason, this town says, he is unloving.

கா. உவங்துறைவ ருள்ளத்து ளென்று மிகங்துறைவ  
ரோதில ரொன்னு மிவ்வூர்.

[இதுவுமது.]

(பரி - ஸா.) எ-து, - காதலர் எஞ்சுான்றும் என்னுள்ளத்துள்ளே யுவங்  
துறையாநிற்பர், அதனையறியாது அவனாப் பிரிந்துறையாநின்றார் அன்பில்லான்  
று சொல்லாநிற்கும் இவ்வூர், எ-று.

உவங்துறைவான்றதனால் அன்புடைமைக்கிறினான். பிரியாமையும் அன்பு  
முடையானா இல்லானப் பழிக்கற்பாலையல்லை யென்பதாம்.

(தெ - ப - ஸா.)—(காதலர்), உள்ளத்துள் - மனதில், என்  
றும் - எப்போதும், உவங்து - மகிழ்ந்து, உறைவர் - வாசஞ்செ  
ய்யா நிற்பர்; (அதனையறியாமல்), இவ்வூர்-, இகங்து உறைவர்-  
பிரிந்திராநின்றார், ஏதிலர் என்னும்-அன்பிலாரொன்று (அவனாச்  
சொல்லுகின்றது.)

**1130.** My lover dwells in my heart with perpetual delight; but  
the town says he is unloving and (therefore) dwells afar.

ககச - ம். அதி. நானுத்துறவுரைத்தல்.

---

அஃதாவது சேட்படுக்கப்பட்டு ஆற்றினை தலைமகன் தோழிக்குத் தன் ண்டுறவுரைத்தலும், அத்தொடுகிறபிக்கலுற்ற தலைமகன் அவட்குத் தன் ண்டுறவுரைத்தலுமாம். இது, காதன்மிக்குழி நிகழ்வதாகவின், காதற்சிறப்புரைத்தலின்பின் வைக்கப்பட்டது.

க. காம முழங்கு வருங்கினார்க் கேம  
மடல்ல தில்லை வலி.

[சேட்படுக்கப்பட்டு ஆற்றினை தலைமகன் சொல்லியது.]

(பரி-ா.) எ-து,—ஆரியராய மகளிரோடு காமத்தை யனுபவித்துப் பின் ன துபெருது துன்புற்ற யாடவர்க்குப் பண்டும் ஏமமாய்வருகின்ற மடல்லது இனியெனக்கு வலியாவதில்லை, எ-று.

ஏமமாதல் அத்துன்பீங்கும்வகை அவ்வனுபவத்தினைக் கொடுத்தல். வலி—ஆகுபெயர். பண்டுமாடவராயினார் இன்பமெய்தி வருகின்றவாறுகிற்க வின்னையதற்குத் துணையென்று கருதிக் கொன்னேமுயன்ற யான் இது பொ முது அல்லாமையை யறிந்தேனுகலான் இனி யானுமவாற்றுன் அதனை யெய் துவலென்பது கருத்து.

(தெ - ப - ா.)—காமம் உழங்கு - (அரியமகளிரோடு) கா மத்தை அனுபவித்து, (பின் அதுபெருமல்), வருங்கினார்க்கு - துன்பமடைந்த ஆடவர்க்கு, ஏம மடல் அல்லது - (அத்துன்ப நீங்கும்வகை அவ்வனுபவத்தைக் கொடுக்கும்) காப்பாய் வருகி ன்ற மடன்மாவல்லது, [பனைமடலாலே செயப்பட்ட குதிரை என்றபடி], வலி - வலியது, இல்லை - (இனி எனக்கு) இல்லை.

1131. To those who after enjoyment of sexual pleasure suffer (for want of more,) there is no help so efficient as the palmyra horse.

உ. நோனு வடம்பு முயிரு மடலேறு  
நாணினை நீக்கி நிறுத்து.

[நானுடையதுமக்கு அது முடியாதென மடல்விலக்கலுற்றுட்குச் சொல்லியது.]

(பரி-ா.) எ-து,—அவ்வருத்தத்தினைப் பொருத்தவடம்புமுயிரும் அதற் கேமமாய மடன்மாவினையூரக் கருதாங்கின்றன, அதனை விலக்குவதாய நாணினை யகற்றி, எ-று.

வருங்கினார்க்கென மேல்வந்தமையிற் செயப்படுபொருள் ஈண்டுக் கூறு ராயினார். மடல்—ஆகுபெயர். நீக்கிசிறுத்தென்பது ஒருசொன்னீர்மைத்து. அறி வுசிறையோர்ப்புக் கடைப்பிடிமுதலிய முன்னேநீங்கவும் நாணீங்காதுகின்றது, அதுவு மிதுபொழுது நீங்கிற்றென்பான், உடம்புமுயிருமென்றன். அவைதாங் தம்முணீங்காமற்பொருட்டு மடலேறுமென்றது அவள் தன்னுற்றுமையறிந்து கடிதிற்குறைநேர்த் தேங்கி.

(தெ - ப - கா.)—நோன - (அவ்வருத்தத்தை) பொருத், உடம்பும் உயிரும்-, மடல் ஏறும் - (அதற்குக்காப்பாகிய மடன்மாவை) ஏறநினையாநின்றன, நாணினை - (அதனை விலக்குவதாகிய) நாணத்தை, நீக்கி நிறுத்து - ஒழித்துவிட்டு.

1132. Having got rid of shame, the suffering body and soul save themselves on the palmyra horse.

ஈ. நானைடு நல்லாண்மை பண்டுடையே னின்றுடையே காமுற்று ஓறு மடல்.

[ந்]

[நானேயன்றி நல்லாண்மையுடைமையின் முடியாதென்றஞ்சுச் சொல்லியது.]

(பரி - கா.) எ-து, —நானும் மிக்கவாண்டகைமையும் யான் பண்டுடையேன்; அவை காமத்தானிங்குதலான், அக்காமமிக்கா ஓறும் மடலினாயின் றுடையேன், எ-று.

நான்—இழிவாயினசெய்தற்கண் விலக்குவது. ஆண்மை—ஒன்றற்குந்தளராது நிற்றல். அவை பண்டுள்ளன, இன்றுள்ளது இதுவேயாகவிற் கடிதின் முடியுமென்பதாம்.

(தெ - ப - கா.)—நானைடு நல் ஆண்மை - நாணத்தை யும் மிகுந்த ஆண்மையையும், பண்டு-முன்னே, உடையேன்; (அவைகாமத்தால் நீங்குதலால்), காமுற்றூர் ஏறு மடல் - காம மிகுந்தவரோறுமடலை, இன்று - இப்போது, உடையேன்-உடையவனுகின்றேன்.

1133. Modesty and manliness were once my own ; now, my own is the palmyra horse that is ridden by the lustful.

ச. காமக் கடும்புன இயக்குமே நானைடு  
நல்லாண்மை யென்னும் புஜை.

[நானுநல்லாண்மையுங் காமவெள்ளத்திற்குப் புஜையாகவின் அதனால் அவைங்குவனவல்லவே யென்றஞ்சுச் சொல்லியது.]

(பரி-கா.) எ-து, —யான்றன்னைக் கடத்தற்குக் கொண்டநானும் நல்லாண்மையுமாகிய புஜைகளை என்னிற்பிரித்துக் காமமாகிய கடியபுனல் கொண்டு போகாதின்றது, எ-று.

அதுசெய்யமாட்டாத ஏனைப்புனவினீக்குதற்குக் கடும்புனவென்றான். இப்புனற்கு அவை புஜையாகா, அதனான் அவை நீங்குமென்பதாம்.

(தெ - ப - கா.)—(நான் தன்னைக் கடத்தற்குக்கொண்ட), நானைடு நல் ஆண்மை என்னும் புஜை - நாணமும் நல்லாண்மையும் ஆகிய புஜைகளை, காமம் கடும் புனல் - காமமாகிய கடியவெள்ளமானது, உயக்கும் - (என்னிற்பிரித்து) கொண்டு போகின்றது.

**1134.** The raft of modesty and manliness, is, alas, carried off by the strong current of lust.

**ஞ.** தொடலைக் குறுங்தொடி தந்தான் மடலொடு  
மாலை யுழக்குங் துயர்.

[இவ்வாற்றுமையும் மடலும் நுமக்கெவ்வாறு வந்தனவென்றாக்குச் சொல்லியது.]

(பரி - னா.) எ-து,—மாலைப்பொழுதின்க ணனுடவிக்குங் துயரினையும் அதற்குமருந்தாயமடவினையும் முன்னறியேன், இதுபொழுது எனக்கு மாலை போலத்தொடர்ந்த சிறுவளையினையுடையாடந்தாள், எ-று.

காமம் ஏனைப்பொழுதுகளினுமூளதேனும் மாலைக்கண் மஸ்தலுடைமையின் மாலையுழக்குங் துயரொன்றும், மடலும் அதுபற்றி வந்ததாகவின் அவ்விழும் அவளாற் றரப்பட்டதென்றும், அவடான் நீக்கறியதே கூறுமிளைமையளை ன்பதுதோன்றத் தொடலைக்குறுங் தொடியென்றுங் கூறினான். அப்பெயர் உவமைத்தொகைப்புறந்துப் பிறங்த வன்மொழித்தொகை. இவையவடந்தனவாகவின் நின்னூலீங்குமென்பது கருத்து.

(தெ-ப-னா.)—மாலை உழக்கும் துயர் - மாலைக்காலத்து அனுபவிக்குங் துன்பத்தையும், மடலொடு - (அதற்கு மருந்தாகிய) மடன்மாவையும், (முன் அறியேன்); தொடலைக் குறுங் தொடி - மாலைபோல் தொடர்ந்த சிறிய வளையலையுடையவள், தந்தாள் - (இப்பொழுது) எனக்குத் தந்தாள்.

**1135.** She with the small garland-like bracelets has given me the palmyra horse and the sorrow that is endured at night.

**ஈ.** மடலூர்தல் யாமத்து முள்ளுவேன் மன்ற படலொல்லா பேதைக்கென் கண்.

[மடலூரும்பொழுது இற்றைக்குங் கழிந்ததென்றாக்குச் சொல்லியது.]

(பரி-னா.) எ-து,—நின்பேதைகாரணமாக என்கண்கள் ஒருகாலுங் துயிறலைப்பொருந்தா; அதனால் எல்லாருங் துயிலுமிடையாமத்தும் யானிருந்து மடலூர்தலையே கருதாகிற்பேன், எ-று.

பேதையென்றது பருவம்பற்றியன்று மடமைபற்றி. இனிக்குறைமுடிப்பது நாளை யெனவேண்டா வென்பதாம்.

(தெ-ப-னா.) — பேதைக்கு - பேதையாகிய எனக்கு, (உன் மாது காரணமாக), என்கண் - எனது கண்கள், படல் ஒல்லா - (ஒருபோதும்) தூங்குதல் பொருந்தாவாம்; (அதனால்), யாமத்தும் - (எல்லாரும் தூங்குகிற) பாதியிரவிலும், மன்ற மடல் ஊர்தல்-மடன்மாவேற்லையே, உள்ளுவேன்-நினைப்பேன்.

**1136.** Mine eyes will not close in sleep on your mistress's account; even at midnight will I think of mounting the palmyra horse.

எ. கடலன் காம முழங்கு மடலேறுப்  
பெண்ணிற் பெருந்தக்க தில்.

[பேதைக்கென்கண்பட லொல்லாவென்பதுபற்றி அறிவிலராய்  
மகளிரினும் அஃதுடையராய் வாடவரன்றே ஆற்றற்டால்  
வென்றாட்குச் சொல்லியது.]

(பரி - ளா.) எ-து,-கடல்போலக் கரையற்ற காமநோயினை யனுபவித்  
தும் மடலூர்தலைச் செய்யாது ஆற்றியிருக்கும் பென்பிறப்புப்போல மிகக்  
தகுதியினையுடைய பிறப்பு உலகத்தில்லை, எ-து.

பிறப்பு விசேடத்தால் அவ்வடக்கம் எனக்கில்லையாகானின்றது, நீயஃதமி  
கின்றிலையென்பதாம். இத்துணையுங் தலைமகன்கூற்று; மேற்றலைமகள் கூற்று.

(தெ-ப-ளா.)—கடல் அன்ன காமம் உழங்கும்-கடல் போற்  
கரையற்ற காமநோயை அனுபவித்தும், மடல் ஏறு - மடன்மா  
வேறுமல் (பொறுத்திருக்கிற), பெண்ணின்-பெண் (பிறப்பு)  
போல், பெருந்தக்கது - மிகுந்த தகுதியுடையபிறப்பு, இல்-(உல  
கத்தில்) இல்லை.

1137. There is nothing so noble as the womanly nature that would  
not ride the palmyra horse, though plunged a sea of lust.

அ. நிறையரியர் மன்னளிய கொன்னது காம  
மறையிறங்கு மன்று படும்.

[காப்புச்சிறைமிக்குச் காமம் பெருகியவழிச் சொல்லியது.]

(பரி - ளா.) எ-து,—இவர்கிறையால் நாமீதூர்தத் கரியரென்றஞ்சுதல்  
செய்யாது மிகவுமளிக்கத்தக்காரோன் நிரங்குதல் செய்யாது மகளிர்காமமும்  
அவர்மறைத்தலைக்கடங்கு மன்றின்கண்ணே வெளிப்படுவதாயிருந்தது, எ-து.

என்னுடென்பது முன்னுங்கூட்டி மகளிரொன்பது வருவிக்கப் பட்டது.  
எச்சவும்மை விகாரத்தாற் ரெடுக்கது. மன்றெறன்பது தங்கை தன்னையானோ  
க்கி உலகத்துப் பெண்பாலார் காமத்தியல்புக்குறவாள்போன்று, தன்காமம்  
பெருகியவாறும் இனி யறத்தொடுதிற்றல் வேண்டுமென்பதுங் குறிப்பாற் கூறி  
யவாறுயிற்று.

(தெ - ப - ளா.) — (இவர்), நிறை அரியர் (என்னது) -  
நிறையால் (நாம் மேற்கொள்ளுதற்கு) அரியரொன்று அஞ்சாம  
லும், மன் அளியர் என்னது - மிகவும் அளிக்கத்தக்கவரொன்று  
இரங்காமலும், காமம் - (மகளிரது) காமமும், மறை இறங்கு -  
(அவர்) மறைத்தலைக் கடங்கு, மன்று படும் - சபையிடத்து வெ  
ளிப்படுவதாயிருந்தது.

1138. Even the Lust (of women) transgresses its secrecy and  
appears in public, forgetting that they are too chaste and liberal (to be  
overcome by it).

க. அறிகிலா லொல்லாரு மென்றேயென் காம  
மறுகின் மறுகு மருவுள்டு.

[இதுவுமது.]

(பரி - கா.) எ-து, —யான் முன்னடங்கி நிற்றலான் எல்லாரு மென்னை யறிதலிலர், இனியவ்வாறு சில்லா தியானே வெளிப்பட்டதிலிப்ப லென்றுகருதி என்காமம் இவ்வூர்மறுகின்கண்ணே மயங்கிச் சுழலாங்றது, எ-று.

மயங்குதல்-அம்பலாதல். மறுகுதல்-அலராதல். அம்பலுமலருமாயிற்று, இனியற்றத்தொடுசிற்றல் வேண்டுமென்பதாம். அறிவிலாளான்பதும் பாடம்.

(தெ-ப-கா.)—(நான் முன் அடங்கியிருக்கையால்), எல்லா ரும்—, அறிகிலார் என்று— (என்னை) அறிந்திலர் (இனி அப்படி அடங்கியிராமல் நானேவெளிப்பட்டு அறிவிப்பேன்) என்று நினைத்து, என் காமம்—, மறுகில்— (இவ்வூர்) வீதியில், மருண்டு மறுகும்-மயங்கிச் சுழல்கின்றது, [சிலரறிந்து பேசிக்கொள்ளும் படிக்கும் பஸரறிந்து தூற்றும்படிக்கும் என்றபடி].

**1139.** My lust, feeling that it is not known by all, reels confused in the streets (of this town).

**க0. யாங்கண்ணிற் காண நகுப வறிவில்லார்**  
**யாம்பட்ட தாம்படா வாறு.**

[செவிலிக்கற்றத்தொடு நின்றுவைத்து யானிற்குமாறென்னை  
யென்று நகையாடிய தோழியொடு புலந்து  
துன்னுள்ளே சொல்லியது.]

(பரி - கா.) எ-து, —யாங்கேட்குமாறுமன்றிக் கண்ணற்கானுமாறு எம் மையறிவிலார் நகாவின்றூர், அவரங்களஞ் செய்கின்றது யாழுற்ற நோய்கள் தாழூமையான், எ-று.

கண்ணிலென்றது முன்கண்டறியாமை யுணரவின்றது. அறத்தொடுகின் றமையறியாது வாாவுமாட்சிமைப்படுகின்றிலெளங்ப் புலக்கின்றாளாகவில், ஏதிலாளாக்கிக் கூறினால். இது, நகாவின்று சேட்படுக்குந்தோழிக்குத் தலை மகன்கூறிய தாங்கால், அதிகாரத்திற் கேலாமையறிக.

(தெ-ப-கா.)—யாம்—, கண்ணில் காண - (கேட்கும்படியு மன்றி) கண்ணற்கானும்படி, அறிவு இல்லார்—, நகுப - (எம் மை) சிரிக்கின்றூர்; (அவர் அப்படிச் செய்கின்றது), யாம்பட்ட-யாம் அடைந்த நோய்களை, தாம்படா ஆறு - தாம் அடையாமை யால்.

**1140.** Even strangers laugh (at us) so as to be seen by us, for they have not suffered.

**கக்ரு-ம். அதி. அலரறிவுறுத்தல்.**

அஃதாவது களவொழுக்கம் வேண்டிய தலைமகன் பிறர் கூறுகின்றவால் தனக்காகின்றவாற்றைத் தோழிக் கறிவுறுத்தலும், வாாவாக உடன்போக்காக ஒன்றுவேண்டிய தலைமகனுங் தோழியும் அவ்வல்லா யவன்றனக் கறிவுறுத்த

அமாம். இது, நானுத்துறந்தவழி சிகழ்வதாகலான், நானுத்துறவாத்தலீன் பின் வைக்கப்பட்டது.

**க. அலோழ வாருயிர் நிற்கு மதனைப் பலரறியார் பாக்கியத் தால்.**

[அல்லகுறிப்பட்ட பிற்றைஞான்று வந்த தலைமகனைத் தோழி யலர்கூறி வாவுகடாயவழி அவன் சொல்லியது.]

(பி-ஈ.) எ-து,—மடங்கையோ டெம்மிடைநட்பு ஊரின்க னைரா யெழுதலான் அவளைப்பெறாது வருந்துமென் னரியவுயிர் பெற்றதுபோன்று நிலைபெறும், அங்கிலைபேற்றைத் தெய்வத்தால் யானேயிவதல்லது கூறுகின் றபலரு மறியார், எ-று.

அல்லகுறிப்பட்டுத் தலைமகளை யெய்தப்பெறாத வருத்தமெல்லாங்கோ ஸ்த அரியவுயிளென்றும், அங்கனமரியாளை எளியளாக்கி யெடுக்கின்றமையின், அஃத்வல்வாருயிர்க்குப் பற்றுக் கோடாகானின்ற தென்பான் அலோழவாருயிர் நிற்குமென்றும், பற்றுக்கோடாதலை அவ்வேதிலாரறியிற் தூற்றுதொழிலர் ஒழியவே ஆருயிர்போமாகலான் அவரறியாதொழிகின்றது தெய்வத்தானென்றுங் கூறினான். முற்றும்மை விகாரத்தாற்றெழுக்கது.

(தெ - ப - ஈ.)—(உன்மாதுக்கும் எமக்கும் உண்டாகிய நட்பு), அலர் எழு - (இவ்லூரில்) அலரா யெழுதலால், ஆர் உயிர் - (அவளைப்பெறாது வருந்துகிற என்) அரிய வுயிரானது, நிற்கும் - (அவளைப் பெற்றதுபோல்) நிலைபெறும்; அதனை - அங்கிலைபேற்றை, பாக்கியத்தால்-நல்லுமால், (நானேஅறிவதல்லது), பலர் - (தூற்றுகின்ற) பலரும், அறியார் - அறியமாட்டார்.

**1141. My precious life is saved by the rise of rumour, and this, to my good luck no others are aware of.**

**உ. மலரன் கண்ணு ஏருமை யறியா தலொமக் கீந்ததிவ் ஜூர்.**

[இதுவுமது.]

(பி-ஈ.) எ-து,—மலர்போலுங் கண்ணயுடையாளது எய்தற் கருமை யறியாது இவ்லூர் அவளை யெளியளாக்கி அவளோடலர்கூறலை எமக்குபகரி த்தது, எ-று.

அருமை அல்ல சூறிப்பாட்டானும் இடையீடுகளானும் ஆயது. ஈந்ததென்றான், தனக்குப் பற்றுக்கோடாகவின். அலர் கூறுவானா அவர்செய்த வது விபற்றி இவ்லூரென்றான்.

(தெ - ப - ஈ.)—மலர் அன்ன கண்ணாள் - மலர்போலுங் கண்களை யுடையவளது, அருமை - (அடைதற்கு) அருமையை அறியாது, இவ்லூர் - இந்தலூர், (அவளை எளியவளாக்கி), அலர் - (அவளோடு) பழிகூறலை, எமக்கு—, ஈந்தது - உபகரித்தது.

**1142. Not knowing the value of her whose eyes are like flowers this town has got up a rumour about me.**

ஏ. உருஅதோ ஹராநிந்த கெளவை யதனைப்  
பெறுஅது பெற்றனன நீர்த்து.

[இதுவுமது.]

(பரி-ா.) எ-து,—எங்கட்குக் கூட்டமுன்மை இவ்லூராறிதலான் விளைந்தவர் எனக்குறுவ தொன்றன்றே, அதுகேட்ட வென்மனம் அக்கட்டத்தைப் பெறுதிருந்தே பெற்றுற்போலு நீர்மையை யுடைத்தாகலான், எ-று.

பெற்றனனநீர்மை—பெற்றவழியுளதா மின்பம்போலு மின்பமுடைமை. நீர்த்தென்பதற்கேற்ற மனமென்னும் விணைமுதல் வருவிக்கப்பட்டது.

(தெ-ப-ா.)—ஹார் அறிந்த கெளவை—(எங்கஞுக்குப்புணர்ச்சி உண்டாயிருக்கையை) இவ்லூர் அறிதலால் விளைந்த அலரானது, உருதோ—(எனக்கு) உறுவதொன்றன்றே, (அதுகேட்ட என்மனமானது), பெறுது—(புணர்ச்சியை) பெறுதிருந்தே, பெற்றது அன்ன நீர்த்து—பெற்றதுபோலும் குணமுடைத்து, (ஆகலால்).

1143. Will I not get a rumour that is known to the (whole) town? For what I have not got is as if I had got it (already).

ச. கவ்வையாற் கவ்விது காம மதுவின்றேற்  
றவ்வென்னுங் தன்மை யிழந்து.

[இதுவுமது.]

(பரி-ா.) எ-து,—என்காமம் இவ்லூபொடுக்கின்ற அலரானே யலர்தலை யுடைத்தாயிற்று அவ்வரில்லையாயின், தன்னியல்பிழுந்து சுருங்கும், எ-று.

அலர்தல்—மேன்மேன்மிகுதல். செவ்வையுடையதனைச் செவ்விதென்றாற் போலக் கவ்வையுடையதனைக் கவ்விதென்றார். இயல்பு—இன்பம்படயத்தல். தவ்வென்னுமென்பது குறிப்புமொழி; “நூல்கால் யாத்த மாலை வெண்குடை, தவ்வென் றசைஇத் தாழ்துளி மறைப்பு” என்புழியுமது.

(தெ-ப-ா.)—காமம் - (என்) காமம், கவ்வையால் - (இவ்லூர்) எடுக்கின்ற தூரூல், கவ்விது - மேலுமேலும் மிகுதலை யுடைத்தாயிற்று; அது இன்றேல் - அவ்வர் இல்லையாயின், தன்மையிழுந்து - இன்பங் தருதலிழுந்து, தவ்வென்னும் - சுருங்கிப்போகும்.

1144. Rumour increases the violence of my passion; without it, it would grow weak and waste away.

ஞ. களித்தொறுங் கள்ளுண்டல் வேட்டற்றுற் காமம்  
வெளிப்படுங் தோறு மினிது.

[இதுவுமது.]

(பரி-ா.) எ-து,—கள்ளுண்பார்க்குக் களிக்குந்தோறுங் கள்ளுண்டல் இனிதாமாறுபோல எனக்குக் காமம் அலராந்தோறும் இனிதாகாங்றது, எ-று.

வேட்கப் பட்டற்றுவென்பது வேட்டற்றுவெனானின்றது. வேட்கைமிகு தியால் அலரும் இன்பஞ் செய்யாகின்ற தென்பதாம்.

(தெ-ப-ா.)—(கள் ஞங்பார்க்கு), களித்தொறும் - களிக் குங்தோறும், கள் ஞங்டல்—, வேட்டற்று - இனிதாம் விதம் போல், (எனக்கு), காமம்—, வெளிப்படுங்தோறும் - மிகுங்தோறும், இனிது - இனிதாகானின்றது.

1145. As drinking liquor is delightful (to one) whenever one is in mirth, so is lust delightful to me whenever it is the subject of rumour.

க. கண்டது மன்னு மொருநா ஓலர்மன்னுங்  
திங்களைப் பாம்புகொண் டற்று.

[இடையீடுகளானும் அல்லகுறியானுங் தலைமகனையெய்தப்பெறுத தலை மகள் அவன்சிறைப்புறத்தானுகத் தோழிக்குச் சொல் ஒவாளாய் அலரதிவறீஇ வளாவுகடாயது.]

(பரி - ா.) எ-து—யான் காதலாக் கண்ணுறப்பெற்றது ஒருஞான் ஹே, அதனினுயவலர் அவ்வளவிற்றன்றித் திங்களைப் பாம்புகொண்ட வலர்போன்று உலகெங்கும் பரந்தது, எ-று.

காரிபத்தைக் காரணமாக புச்சித்துப் பாம்புகொண்டற்றென்றான். இரு வழியும் மன்னும் உம்மையும் அசைநிலை. காட்சியின்றியும் அவ்வரக்கின்ற இவ்வொழுக்கம் இனியாகாது, வளாந்துகோடல் வேண்டுமென்பதாம்.

(தெ - ப - ா.)—கண்டது - (தலைவளைநான்) காணப்பெற்றது, ஒரு நாள் - ஒருநாளேயாகும்; அலர் - (அதனாலுண்டாகிய) பழிதாற்றுதலானது, (அவ்வளவினதன்றி), திங்களைப் பாம்புகொண்டற்று - சங்கிரணைப் பாம்புகொண்ட அலர்போல் உலகெங்கும் பரந்தது.

1146. It was but a single day that I looked on (my lover); but the rumour thereof has spread like the seizure of the moon by the serpent.

ஏ. ஊரவர் கெளவை யெருவாக வன்னைசொன்  
னீராக நீஞுமிங் நோய்.

[வளாவுநீட் ஆற்றுளாய் தலைமகனைத் தலைமகன் சிறைப்புறத்தானத் தறித்ததோழி ஊரவரலரும் அன்னைசொல்லுநோக்கி யாற்றல் வேண்டுமெனச் சொல்லெடுப்பியவழி அவள்சொல்லியது.]

(பரி-ா) எ-து,—இக்காமநோயாகிய பயிர் இவ்லூரின் மகளிரொடுக்கி ன்ற அலர் ஏருவாக அதுகேட்டு அன்னை வெகுங்குசொல்லுகின்ற வெஞ்சொல் நீராக, வளரானின்றது, எ-று.

ஊரவளொன்பது தொழிலாள் ஆனைழித்து நின்றது. ஏக்தேசவுருவகம். சுருங்குதற் கேதுவாவனதாமே விரிதற்கேதுவாகா ஸின்றனவென்பதாம். வளாவானுதல் டயன்.

(தெ - ப - கா.)—இங்நோய் - இக்காமநோயாகிய (பயிர்), ஊரவர் கெளவை - இவ்லூரிலுள்ள (மகளிர் எடுக்கின்ற) தூரு ணது, எரு ஆக - எருவாகவும், அன்னை சொல் - (அதுகேட்டுக் கோபித்து) தாய்சொல்லுகின்ற கடுஞ்சொல்லானது, நீர் ஆகா-, நீரும் - வளாரங்கின்றது.

**1147.** This malady (of lust) is manured by the talk of women and watered by the (harsh) words of my mother.

அ. நெய்யா வெரிதுதுப்பே மென்றற்றாற் கெளவையாற் காம நுதுப்பே மெனல்.

[இதுவுமது.]

(பரி-கா.) எ-து,—ஏதிலாரோடுகின்ற அவரால் நாங் காமத்தை யவித்து மென்று கருதுதல் நெய்யாவெரியை யவித்துமென்று கருதுதலோ டொக்கும், எ-று.

மூன்றஞ்சுருபுகள் கருவிக்கண்வந்தன. கிளர்தற் காரணமாய அவரால் அவி த்தல் கூடாதென்பதாம்.

(தெ-ப-கா.)—கெளவையால் - (அயலவர் எடுக்கின்ற) அவராலுண்டாகின்ற, காமம் - காமத்தை, நுதுப்பேம் எனல்-அவி ப்பேமென்று நினைத்தல், நெய்யால்—, எரி - கெருப்பை, நுதுப்பேம் என்றற்று - அவிப்பே மென்று நினைத்தலோ டொக்கும்.

**1148.** To say that one could extinguish passion by rumour is like extinguishing fire with ghee.

கூ. அலர்நாண வொல்வதோ வஞ்சலோம் பென்றூர் பலர்நாண நீத்தக் கடை.

[வகாவிடைவைத்துப் பிரிவின்க ணந்றாய தலைமகள் அவன் வந்து சிறைப்புறத்தா னாதவிறிந்து அவரஞ்சி யாற்றல் வேண்டுமென்ற தோழிக்குச் சொல்லியது.]

(பரி - கா.) எ-து,—தம்மை யெதிர்ப்பட்டஞான்று நின்னிற்பிரியேன் அஞ்சலோம் பென்றவர்தாமே இன்று கண்டார் பலரும் நானும்வகை நம்மைத் துறந்தபின் நாமேதிலார் கூறுமலருக்கு நாணக்கூடுமோ கூடாது, எ-று.

நாணவென்னும் வினையெச்சம் ஒல்வதென்னுங் தொழிற்பெயருள் ஒல்லு தற் ரூழிலோடு முடிந்தது. கண்டார் நானுவிலைமையமாய யாம் நானுதல் யாண்டைய தென்பதாம்.

(தெ-ப-கா.) — (தம்மைக்கண்டநாளில்), அஞ்சல் ஓம்பு என்றூர் - (உன்னைவிட்டு நீங்கேன்) அஞ்சதலொழியென்றவரோ, பலர் நாண - (இன்றுகண்டவர்) பலரும் நானும்வகை, நீத்தக் கடை - (நம்மைவிட்டு) நீங்கியயின், அலர் - (அயலவர் தாற்று கிற) தூறுக்கு, நாண ஒல்வதோ - (நாம்) நாணக்கூடுமோ.

**1149.** When the departure of him who said “fear not” has put me to shame before others, why need I be ashamed of scandal.

கா. தாம் வேண்டி னல்குவர் காதலர் யாம் வேண்டுங்  
கெளவை பெடுக்கு மிவ்வூர்.

தலைமகன் சிறைப்புறத்தானுகத் தோழி தலைமகட்குச்சொல்  
லுவாளாய் அலரறிவுறீஇ அவன் உடன்போக்கு  
நய்ப்பச் சொல்லியது.]

(பரி - ளா.) எ - து, - உடன்போகற் கேதுவாகனேக்கி யாம்டன்டே  
விரும்புவதாய வல்லா இவ்வூர்தானே யெடாவின்றது ; இனிக் காதலர்தாழும்  
யாம் வேண்டியக்கால் அதனை யினிதினேரவர், அதனால் இவ்வலர் நமக்கு நன்  
ரூய்வந்தது, எ-து.

எச்சவும்மை விகாரத்தாற்றெழுக்கது. நங்கட்காதலுடைமையின் மருளௌன்  
பது தோன்றக் காதலொன்றான். இவ்விருப்புதொட்டும் புணர்தனிமித்தம்.

(தெ - ப - ளா.)—யாம்—, வேண்டுங் கெளவை - (உடன்  
போதற்குக் காரணமாதல்பற்றி முன்னமே) இச்சிப்பதாகிய அ  
ல்லா, இவ்வூர்—, எடுக்கும் - (தானே) எடுக்கின்றது; காதலர்-  
(இனி) தலைவர், வேண்டின் - (நாம்) வேண்டினால், தாம் - தா  
ழும், நல்குவர் - அதற்கு உடன்படுவர், (ஆதலால் இவ்வலர் நம  
க்கு ரன்றுய் வந்தது).

**1150.** The rumour I desire is raised by the town (itself); and my  
lover would if desired consent (to my following him).

களவியல் முற்றிற்று.

### கற்பியல்.

இனிக் கற்புப் பதினெட்ட் டதிகரத்தாற் கூறுவான்றெழுடங்கி, முதற்கட்  
பிரிவாற்றுமை கூறுகின்றார்.

கக்கா - ம். அதி. பிரிவாற்றுமை.

அஃதாவது வரைந்தெய்தியின் தலைமகன் அறம் பொரு ஸின்பங்களின்  
பொருட்டுச் சேயிடையினும் ஆயிடையினும் தலைமகனைப் பிரிந்துசெல்லும் செ  
ல்லஞான்று அப்பிரிவினை அவாாற்றுளாந்தன்மை. அஃது ஈண்டுப்பிரிவனர்த்  
திய தலைமகற்குத் தோழி கூறலும், அவடனக்குத் தலைமகடானே அவன்  
குறிப்பானுணர்ந்தகூறலும், பிரிவனர்த்தியவழிக்கூறலும், தலைமகன்பிரிக்  
துழி ஆற்றுவிக்குந்தோழிக்குத் தலைமகன் மறுத்துக்கூறலுமென நால்வகையாற்  
கூறப்படும்.

க. செல்லாமை யுண்டே வெனக்குரை மற்றுவின்  
வல்வரவு வாழ்வார்க் குரை.

[பிரிந்து கடிதின் வருவலென்ற தலைமகற்குத் தோழி சொல்லியது.]

(பரி-நா.) எ-து,—நீ யெம்மைப் பிரியாமை யுண்டாயின் அதனை யெனக் குச் சொல், அஃதொழியப் பிரிந்துபோய் விளாந்துவருதல் சொல்வையாயின் அதனை அப்பொழுது உயிர்வாழ்வார்க்குச் சொல், எ-து.

தலைமகளையொழித்து எனக்கென்றால், தானவளென்னும் வேற்றுமை யின்மையின். அக்காலமெல்லா மாற்றியிருந்து அவ்வரவு காணவல்லால்லால், பிரிந்தபொழுதே மிறங்குபடுமென்பதாம். அழுங்குவித்தல் பயன். இதனைத் தலைமகன் கூற்றுக்கி யுடைப்பாருமூனர்.

(தெ - ப - நா.)—செல்லாமை உண்டேல் - (நீ எம்மை) பிரியாமை உண்டாயின், எனக்கு—, உரை - (அதனை) சொல்லு; மற்று - அதுநீங்க, நின் வல் வரவு - (பிரிந்துபோய்) நின் விளாந்து வருதலை, வாழ்வார்க்கு - (அப்பொழுது) உயிர்வாழ் வார்க்கு, உரை - சொல்லு.

1151. If it is not departure, tell me ; but if it is your speedy return, tell it to those who would be alive then.

உ. இன்க னுடைத்தவர் பார்வல் பிரிவஞ்சும்  
புங்க னுடைத்தாற் புணர்வு.

[பிரிவு தலைமகன் குறிப்பான்றிந்த தலைமகள் தோழிக்குச் சொல்லியது.]

(பரி - நா.) எ-து,—தழையுங் கண்ணியுங்கொண்டு பின்னின்ற ஞான்று அவர்நோக்கு மாத்திரமும் புணர்ச்சி குறித்தமையான் நமக்கின்ப முடைத்தா யிருக்கும்; இன்று அப்புணர்ச்சிதான் நிகழு சிற்கவும் அது பிரிவொன்றஞ்சு மச்சத்தினை யுடைத்தாயிற்று; அவரன்பி னிலைமை யிது, எ-று.

பார்வலென்றதனாற் புணர்ச்சிபெறுத பின்னிலைக்காலம் பெறப்பட்டது. புங்கணென்னுங் காரியப்பெயர் காரணத்தின்மேல் தாயிற்று. அவ்வச்சத்தினை யுடைத்தாதலாவது “மூள்ளுறை மூளையெயிற் றமித்தாறுங் தீநீளாக்க-கள்ளினு மகிழ்செய்ய மெனவாத்து மமையாளென்-னெள்ளிழை திருத்தும்” டண்டையிற் சிறப்பால் அவன் பிரிதற்குறிப்புக்காட்டி அச்சஞ்சுசெய்தலுடைமை. அழுங்குவித்தல் பயன்.

(தெ - ப - நா.)—(தழையு மாலையுங் கொண்டு பின்னின்ற நாளில்), அவர் பார்வல் - அவரது பார்வைமாத்திரமும், (புணர்ச்சி குறித்தமையால்), இன்கண் உடைத்து - (நமக்கு) இன்பழு டைத்தா யிருங்தது; (இன்று அப்புணர்ச்சிதான் நடந்துகொண்டிருக்கவும்,) புணர்வு - அப்புணர்ச்சி, பிரிவு அஞ்சும் - பிரிவொன்றஞ்சுக்கிற, புங்கண் - அச்சத்தினை, உடைத்து - உடைத்தாயிற்று, (அவரன்பி னிலைமை இது.)

1152. His very look was once pleasing ; but (now) even intercourse is painful through fear of separation.

ஒ. அரிதரோ தேற்ற மறிவுடையார் கண்ணும்  
பிரிவோ ரிடத்துண்மையான்.

[இதுவுமது.]

(பரி - ளா.) எ-து,—பிரியேனென்ற தஞ்சொல்லும் நம்பிரி வாற்றுமையும் அறிதலுடையராய காதலர்கண்ணும், ஒரோவழிப் பிரிவு நிகழ்தலான், அவர் சொல்லும் தலையளியும் பற்றி நம்மாட் டன்புடையானத் தேறுங்தேற்றம் அரிதாயிருந்தது, எ-று.

அரோ—அசைநிலை. உம்மை உயர்வு சிறப்பின்கண் வந்தது.

(தெ-ப-ளா.) — அறிவு உடையார்கண்ணும் - (பிரியேனென்ற தஞ்சொல்லையும், நம்பிரி பொருமையையும்) அறிதலுடையவராகிய காதலரிடத்தும், ஓர் இடத்து - ஒரோவழி, பிரிவு—, உண்மையான் - உண்டாதலால், தேற்றம் - (அவர் சொல்லும் தலையளியும்பற்றி நம்மேல் அன்புடையான்று தெளியுங்) தெளிவு, அரிது - அரிதாயிருந்தது.

1153. As even the lover who understands (everything) may at times depart, confidence is hardly possible.

ச. அளித்தஞ்ச லென்றவர் நீப்பிற் தெளித்தசொற்  
நேறியார்க் குண்டோ தவறு.

[இதுவுமது.]

(பரி - ளா.) எ-து,—எதிர்ப்பட்ட ஞான்மே தலையளிசெய்து நின்னிற் பிரியேன் அஞ்சலென்றவர் தாமே பின் பிரிவாயின், அவர்க்கன்றி அவர் தெளிவித்த சொல்லை மெய்யெனத் தெளிந்தார்க்குக் குற்றமுண்டோ, எ-று.

தேறியாரோன்பது தன்னைப் பிறர்போற்கூறல். சொல்லுஞ்செயலு மொவ் வாமைக் குற்றம் அவர்க்கெய்தும், அஃதெய்தாவகை யழுங்குவி யென்பது கருத்து.

(தெ-ப-ளா.)—அளித்து - (எதிர்ப்பட்டநாளே) தலையளி செய்து, அஞ்சல் என்றவர் - (உன்னைவிட்டுப் பிரியேன்) அஞ்சாதிரு வென்றவர் (தாமே), நீப்பின் - (பின்னே) பிரிவாராயின், (அவர்க்கல்லாமல்), தெளித்த சொல் - (அவரால்) தெளிவிக் கப்பட்ட சொல்லை, தேறியார்க்கு - (மெய்யென்று) தெளிந்தவர்க்கு, தவறு - குற்றம், உண்டோ - உள்தோ, [இல்லைஎன்றபடி].

1154. If he who bestowed his love and said “fear not” should depart, will it be the fault of those who believed in (his) assuring words ?

ஞ. ஒம்பி னமைந்தார் பிரிவோம்பன் மற்றவர்  
நீங்கி னரிதாற் புணர்வு.

[இதுவுமது.]

(பரி - ளா.) எ-து,—என்னுயிரைச் செல்லாமற் காத்தியாயின், அதனையாளுத்தற் கமைந்தாருடைய செலவினை அழுங்குவிப்பாயாக; அழுங்குவிப்பா

ரின்றி அவர் செல்வராயின் அவராலாளப்பட்ட உயிருஞ் செல்லும், சென்றூற் பின்னவாக் கூடுதல் எனக்கரிதாம், எ-று.

ஆரூத்த்திமைதல் இறைவராதற்குத் தெய்வத்தா லேற்புடையராதல். மற்று—வினாமாற்றின்கண் வந்தது.

(தெ - ப - ளா.) — ஓம்பிள் - (என்னுயிளாச் செல்லாமல்) காப்பாற்றுவையாயின், அமைந்தார்-(அதனை ஆஞ்செந்தற்கு) அமைந்தவரது, பிரிவு - செலவை, ஓம்பல் - அழுங்குவிப்பாயாக; மற்று அவர் நீங்கின் - அழுங்குவிப்பாரில்லாமல், அவர் செல்வாராயின் - (அவரால் ஆளப்பட்ட உயிரும் செல்லுமாதலால்), புணர்வு - (பின்பு அவரை) கூடுதல், அரிது - (எனக்கு) அரிதாம்.

1155. If you would save (my life), delay the departure of my destined (husband); for if he departs, intercourse will become impossible.

சு. பிரிவுகாக்கும் வன்கண்ண ராயி னரிதவர்  
நல்குவ கொன்னு நசை.

[தலைமகன் பிரிவுணர்த்தியவாறு வந்துசொல்லிய தோழிக்குச்  
சொல்லியது.]

(பரி - ளா.) எ-து,—நங்கவுக்குடுமை யறிந்த தலைவர்தாமே நம்முனின்று தம்பிரிவினை யுணர்த்தும் வன்கண்மை யுடையராயின், அத்தன்மையார் பின்பு நம்மாற்றுமை யறிந்துவந்து தலையளி செய்வொன்றிருக்கு மாசை விடப்படும், எ-று.

அருமை—பயன்படுத் தில்லாமை கூடியிருந்தே அன்பின்றிப் பிரிவென் னுதலும் உணர்த்தலும் வல்லராயினார் பிரிந்துபோய் அன்புடையராய் நம்மை நினைத்துவந்து நல்குதல் யாண்டைய தென்பதாம். அழுங்குவித்தல் பயன்.

(தெ - ப - ளா.)—அவர் - (நமது பிரிவுபொருமையறந்த) அத்தலைவர்தாமே, (நம்முள்ளின்றும்), பிரிவு உரைக்கும்-(தம்) பிரிவை அறிவிக்கும், வன்கண்ணர் ஆயின் - அருளில்லாமையை யுடையராயின், (அத்தன்மையரானபின்பு), நல்குவர் என்னும் நசை - (நம்பொருமையை அறிந்துவந்து) தலையளி செய்வா கொன்னுமாசை, அரிது - விடப்படும்.

1156. If he is so cruel as to mention his departure (to me), the hope that he would bestow (his love) must be given up.

எ. துறைவன் றுறந்தமை தூற்றுகொன் முன்கை  
யிறையிறவா நின்ற வளை.

[இதுவுமது.]

(பரி-ளா.) எ-து,—துறைவன் என்னைப் பிரியலுற்றமையை அவனுணர்த் தாமற் றுமே யுணர்ந்து என் முன்கையி னிறையினின்றுங் கழலாளின்ற வளை

கள் எனக்கறிவியாவோ, அவனுணர்த்த வுணர்ந்துவந்து நீயறிவித்தல் வேண்டுமோ, எ-று.

முன்னே நிகழ்ந்தமையிற் துறந்தமை யென்றும், கேட்ட துணையான் மெலிங்து ஆற்றுமையின் இறவானின்ற வென்றும் கூறினால். அழுங்குவித்து வந்து கூறுற்பாலை யல்லையாய நீயும் இவ்வளைகள் செய்தனவே செய்தாயெனப் புலந்து கூறியவாறு.

(தெ - ப - ளா.)—துறைவன்—, துறந்தமை - (என்னை) பிரியலுற்றமையை, (அவன் அறிவிக்காமல் தாமே அறிந்து), முன்கை இறை - (என்) முன்கை இறையினின்றும், இறவானின்ற வளை - கழலானின்ற வளையல்கள், துற்றுகொல் - (எனக்கு) அறிவியாவோ, [அவன் அறிவிக்க அறிந்துவந்து நீ அறிவித்தல்வேண்டுமோ.]

1157. Do not the rings that begin to slide down my fingers forebode the separation of my lord.

அ. இன்னு தினனில்லூர் வாழ்த லதனினு  
மின்னு தினியார்ப் பிரிவு.

[இதுவுமது.]

(பரி-ளா.) எ-து,—மகளிர்க்குத் தங்குறிப்பறியுங் தோழியரில்லாத வேற் தூரின்கண் வாழ்தலின்னது; அதன்மேலுங் தங்காதலைப் பிரிதல் அதனினு மின்னது, எ-று.

தலைவன் செலவினை யழுங்குவித்து வாராது உடன்பட்டு வந்தமைபற் றிப் புலக்கின்றாகவின், இனனில்லூ கான்றாள். உலகியல் கூறுவாள் போன்ற தனக்கவ்விரண்டு முன்மை கூறியவாறு.

(தெ - ப - ளா.)—இனன் இல் ஊர் - (மகளிர்க்குத் தங்குறி ப்பறிகிற) தோழியரில்லாத வேற்றூரினிடத்து, வாழ்தல்—, இன்னது - துன்பஞ்செய்வதாகும்; (அதன்மேலும்), இனியார்பிரிவு - (தங்) காதலைப்பிரிதல், அதனினும் - அவ்வாழ்தலைக்காட்டிலும், இன்னது - துன்பஞ்செய்வதாகும்.

1158. Painful is it to live in a friendless town; but far more painful is it to part from one's lover.

கூ. தொடிற்சுடி னல்லது காமநோய் போல  
விடிற்சுட ஸாற்றுமோ தி.

[காமந்தீயேபோன்று தானின்றவிடத்தைச் சுடுமாகலான் நீயாற்றல் வேண்டுமென்ற தோழிக்குச் சொல்லியது.]

(பரி - ளா.) எ-து,—தீத் தன்னைத்தொட்டாற் சுடுமாயிற் சுடுதல்லது காமமாகிய நோய்போலத் தன்னையகன்றுற் றப்பாது சுடுதலை வற்றே, மாட்டாது, எ-று.

சுடுமாயினென்பது மந்திரமருந்துகளாற் றம்பிக்கப்படாதாயி னென்ற வாறு. காமத்திற் கதுவுமில்லை யென்பாள் வாளா சுடவென்றாள். அகறல்-துக

ராமை. சுடலென்பது முன்னுங் கூட்டப்பட்டது. தீயினுங் கொடியதனை யா ஞற்றமாறென்னை யென்பதாம்.

(தெ-ப-ா.) — தீ - நெருப்பு, தொடின் - (தன்னை) தொட்டால், சுடின் (சுடல்) அல்லது-சுட்டாற் சுடலெல்லது, காம நோய் போல—, விடின் - (தன்னை) விட்டுநீங்கினால், சுடல் ஆற்றமோ - (தப்பாது) சுடல்வல்லதோ.

1159. Fire burns when touched; but, like the sickness of love, can it also burn when removed?

கா. அரிதாற்றி யல்லனேய் நீக்கிப் பிரிவாற்றிப் பின்னிருந்து வாழ்வார் பலர்.

[தலைவியர்பலரும் பிரிவாற்றியிருப்பர் அது நீசெய்கின்றிலை யென்ற தோழிக்குச் சொல்லியது.]

(பரி-ா.) எ-து,—அரிது ஆற்றி அல்லல் நோய் நீக்கி பிரிவு ஆற்றிப் பின் இருந்து வாழ்வார் பலர் பிரிந்தால் அப்பிரிவு தன்னையுமாற்றிப் பின்னுமிருந்து உயிர்வாழு மகளிர் உலகத்துப் பலர், எ-று.

பண்டையிற் சிறப்பத் தலையளிபெற் றின்புறுகின்ற வெல்லைக்கண்ணே அஃதிமுந்து துன்புறுதற் குடம்படுதல் அரியதொன்றுகளின் அரியதனைச் செய் தென்றும், செல்லுங் தேயத்து அவர்க்கியாது ஸிகழுமென்றும் வருந்துண்ணும் யாமாற்றி மிருக்குமா ரென்னென்றும் அவ்வரவுதான் ஏஞ்ஞான்று வந்தெய்து மென்றும், இவ்வாற்று னிகழுங்கவலை மனத்து நீங்காதாகலான் அல்லனேய் நீக்கியென்றும், பிரிந்தால் வருந்துண்ணும் அகத்து ஸிகழுங் காமவேதனையும் புறத்து யாழிசை, மதி, தென்றலென்றிவை முதலாக வந்து அதனை வளர்ப்பன வும் ஆற்றலரியவாகவிற் பிரிவாற்றி யென்றும், தங்காதலை பின்றியமையா மகளிருள் இவையெல்லாம் பொறுத்துப் பின்னுமிருந்து உயிர் வாழ்வார் ஒரு வருமில்லை யென்பது குறிப்பாற்றேன்றப் பின்னிருந்து வாழ்வார் பலரொன்றும் கூறினாள். அரிதென்பது விஜைக்குறிப்புப் பெயர். பிரிவின்க னிகழ்வனவற் றைப் பிரிவென்றாள். செய்து, நீக்கி, ஆற்றியென்பன ஓசை வகையான் அவ்வ வற்ற தருமையுணர நின்றன. சிறப்பும்மை விகாரத்தாற் ரெட்க்கது. யானுமிற ந்துபடுவ லென்பது கருத்து.

(தெ-ப-ா.)—(நீசொல்லுகின்றது ஒக்கும்); அரிது ஆற்றி- (பிரிவை அறிவித்த விடத்து) அதற்கு உடம்பட்டு, அல்லல் நோய்-(பிரியும்போது உண்டாகிற) துன்பநோயையும், நீக்கி—, பிரிவு ஆற்றி - (பிரிந்தால்) அப்பிரிவையும் பொறுத்து, பின் இருந்து - பின்னும் இருந்து, வாழ்வார்-உயிர்வாழுமகளிர், பலர்- (உலகத்தில்) பலர்.

1160. (As if there were) many indeed that can consent to the impossible, kill their pain, endure separation and yet continue to live afterwards.

## ககன - ம். அதி. படர்மெலிந்திரங்கல்.

அது படரான் மெலிந்திரங்கலென் விரியும். அஃதாவது பிரிவாற்றுளாய தலைமகள் தானுறுகின்ற துண்பத்தினை எப்பொழுதும் நினைத்தலின் அங்கினை வான் மெலிந்திரங்குதல். அதிகார முறைமையும் இதனுடே விளங்கும்.

க. மறைப்பேன்மன் யானிஃபோ நோயை இறைப்பவர்க் கூற்றுநீர் போல மிகும்.

[காமநோயை வெளிப்படுத்தல் நின்னனுக் கேலாதென்ற தோழிக்குச் சொல்லியது.]

(பரி - ளா.) எ-து,-இங்நோயைப் பிறரறித்தனுளி யான் மறையா நின் ஹேன்; நிற்பவும், இஃது அங்காண்வலா நில்லாது நீர்வேண்டுமென் நிறைப்ப வர்க்கு ஊற்று நீர் மிகுமாறுபோன் மிகாசின்றது, எ-று.

அம்மறைத்தலாற் பயனென் னென்பதுபட நின்றமையின், மன் ஒழி விசைக்கண் வந்தது. “இஃபோ செல்வர்க் கொத்தனென்யான்” என் புழிப் போல ஈண்டுச் சுட்டுப்பெயரீறு திரிந்து நின்றது. இஃபோர் நோயையென்று பாடமோது வாருமூளர்; அது பாட மன்மையறிக. இனி அதற்குத்தது நீசெயல் வேண்டுமென்பதாம்.

(தெ-ப-லா.)—யான்—, நோயை - இங்நோயை, மறைப் பேன் - (பிறரறித்தகுநாணி) மறையாநின்ஹேன்; (நிற்கவும்), இஃபோ - இங்நோயோ, இறைப்பவர்க்கு - (நீர்வேண்டுமென்று) இறைப்போர்க்கு, ஊற்றுநீர்போல—, மிகும் - பெருகும்.

1161. I would hide this pain from others; but it (only) swells like a spring to those who drain it.

உ. கரத்தலு மாற்றேனிங் நோயைநோய் செய்தார்க் குரைத்தலு நானுத் தரும்.

[ஸ்ஸ்டையா ரறியாமன் மறைத்தல் ஆண்டையா ரறியத்தாது விடுதலென்னு மிரண்டனுள் ஒன்றுசெயல் வேண்டு மென்ற தோழிக்குச் சொல்லியது.]

(பரி - ளா.) எ-து,—இங்நோயை ஸ்ஸ்டையா ரறியாமன் மறைத்தலும் வல்லேனுகின்றிலேன்; ஆகாக்கால், நோய் செய்தவர்க்கு குரைக்கவெளின், அது வும் எனக்கு நாணினைத் தாராசின்றது, இனியென் செய்கோ, எ-று.

ஒரு காலைக்கொருகான் மிகுதவிற் கரத்தலு மாற்றே னென்றும், சேயி கைச் சென்றவர்க்கு இது சொல்லித் தாது விட்டால் இன்னு மிருக்தே னென் பது பயக்குமென்னுங் கருத்தால் நானுத்தருமென்றுங் கூறினால்.

(தெ - ப - ளா.)—இங்நோயை - இக்காமநோயை, கரத்தலும் ஆற்றேன் - (இவ்விடத்தோர் அறியாமல்) மறைத்தலும் வல்லேனுகின்றிலேன்; (ஆகாக்கால்), நோய் செய்தார்க்கு—,

1162. ரூசு. ககள்-ம். அதி. படர்மெவிங்திரங்கல்.

(சொல்லென்பையாயின்), உரைத்தலும் - சொல்லலும், நானுதரும் - (எனக்கு) நாணத்தரும் (இனி என்செய்வேன்).

1162. I cannot conceal this pain, nor can I relate it without shame to him who has caused it.

ந. காமமு நானு முயிர்காவாத் தூங்குமென்  
நேனு வடம்பி னகத்து.

[இதுவுமது.]

(பரி-ஞா.) எ-து,—காமநோயும் அதனைச் செய்தவர்க்கு உரைக்க லொல்லாத நானும் தம்மைப் பெறுத என்னுடம்பின்கண்ணே உயிர் காத்தண்டாக அதனிருதலையினுங் தூங்காவின்றன, எ-று.

பொருமை மெவிவானுயது. தூங்குமென்பது ஒன்றி நென்று மிகாது இரண்டும் ஒத்தசீர வென்பது தோன்ற நின்றது. தூது விடவும் ஒழியவும் பண்ணுவனவாய் காம நாண்கள் தம்முளொத்து உயிரினை மிறுவியா நின்றன, யான் அவற்று ளொன்றின்க ணிற்கமாட்டாமையின் இஃதிற்றேவிடு மென்பதாம்.

(தெ-ப-ஞா.)—காமமும் - காமநோயும், நானும் - (அது செய்தவர்க்கு) சொல்லவொட்டாத நானும், என் நோனுடம்பின்அகத்து - (தம்மைப்) பொருத என்னுடம்பினிடத்து, உயிர்—, காவா - காவடித்தண்டாக, தூங்கும் - (அதனிருதலையிலும்) தொங்குகின்றன.

1163. (Both) lust and shame, with my soul for their shoulder pole balance themselves on a body that cannot bear them.

ச. காமக் கடன்மன்னு முண்டே யதுநீந்து  
மேமப் புணைமன்னு மில்.

[தலைவியர் காமக்கடற்படார் படினும் அதனை ஏற்றபுணையானீந்திக் கடப்பளைன்ற தோழிக்குச் சொல்லியது.]

(பரி-ஞா.) எ-து,—யாவர்க்கும் உளவாய் வருகின்ற இவ்விரண்டனுள்ளும் எனக்குண்டாகின்றது காமக்கடலே; அதனை நீந்தும் அரங்கிய புணையில்லை, எ-று.

இருவழியும் மன்னும் உம்மும் அசைநிலை. தூதுவிட்டு இதற்குப் புணையாகற்பாலையாய நீயும் ஆயிற்றிலை யென்பது கருத்து.

(தெ-ப-ஞா.)—(யாவர்க்கும் உண்டாய் வருகின்ற இரண்டினுள்ளும்), காமக்கடலே—, உண்டு - (எனக்கு) உண்டாகின்றது; அது நீந்தும் - அக்கடலைக்கடக்கும், ஏமம் புணை - காப்பாகியபுணை, இல் - (எனக்கு) இல்லை.

1164. There is indeed a flood of lust ; but there is no raft of safety to cross it with.

நு. துப்பி னெவனுவர் மற்கொ றயர்வரவு  
நட்பினு ளாற்று பவர்.

[தூதுவிடாமைநோக்கித் தோழியோடு புலந்து சொல்லியது.]

(பரி-ஈ.) எ-து,—இன்பஞ் செய்தற்குரிய நட்பின்கண்ணே துன்பவர  
வினைச் செய்ய வல்லவர் துன்பஞ் செய்தற்குரிய பகைமைக்கண் என்செய்வர்  
கொல்லோ, எ-று.

துப்புப் பகையுமாதல் “துப்பெதிர்க் தோர்க்கே யுள்ளாச் சேய்மைய—  
நட்பெதிர்க் தோர்க்கே யங்கை யன்மையன்” என்பதனாலும் மறிக. அப்பகை  
மை ஈண்டுக் காலைமையின் அவர் செய்வது மறியப்பெற்றிலே மென்பதுபட  
நின்றமையின், மன் ஒழியிசைக்கண் வந்தது. துயர்வருதலை விலக்கலாயிருக்க  
அது செய்கின்றிலை யெனப் புலக்கின்றமையின், துயர்வரவு செய்தாளாக்கியும்  
பிறளாக்கியும் கூறினான்.

(தெ-ப-ஈ.)—நட்பினுள் - (இன்பஞ் செய்தற்கு உரிய)  
நட்பினிடத்து, துயர் வரவு - துன்பத்தின் வரவினை, ஆற்றுப  
வர் - செய்யவல்லவர், துப்பின் - (துன்பஞ்செய்தற்கு உரிய)  
பகைமையிடத்து, எவன் ஆவர் கொல் - என்ன செய்வரோ.

1165. He who can produce sorrow from friendship, what can he  
not bring forth out of enmity?

சு. இன்பங் கடன்மற்றுக் காம மஃதடுக்காற்  
றுன்ப மதனிற் பெரிது.

[காமத்தானின்ப முற்றூர்க்கு அதனினுய துன்பமும் வருமென்ற  
தோழிக்குச் சொல்லியது.]

(பரி-ஈ.) எ-து,—காமம் புணர்வா லின்பஞ்செய்யுக்கால், அவ்வின்பங்  
கடல்போலப் பெரிதாம் ; இனி அதுதானே பிரிவாற் றுன்பஞ்செய்யுக்கால்,  
அத்துன்பம் அக்கடலினும் பெரிதாம், எ-று.

மற்று—வினைமாற்றின்கண் வந்தது. அடுங்காலென வந்தமையின், மறு  
தலை யெச்சம் வருவிக்கப்பட்டது. பெற்றவின்பத்தோ டொத்துவரின் ஆற்ற  
லாம், இஃத்தன தளவன்றென்பது கருத்து.

(தெ-ப-ஈ.)—காமம்—, (புணர்ச்சியால் இன்பஞ்செய்யும்  
போது), இன்பம் - அவ்வின்பம், கடல் - கடல்போற் (பெரிதாம்); மற்று அஃது-இனி அக்காமந்தானே, அடும் கால் - (பிரிவினாலே) துன்பஞ் செய்யும்போது, துன்பம் - அத்துன்பம்,  
அதனிற்பெரிது - அக்கடலினும் பெரிதாம்.

1166. The pleasure of lust is (as great as) the sea; but the pain  
of lust is far greater.

எ. காமக் கடுமெபுன னீங்கிக் காகாணேன்  
யாமத்தும் யானே யுளேன்.

[காமக்கடல் நிறை புணியாக நீந்தப்படு மென்றாட்குச் சொல்லியது.]

(பரி - ளா.) எ-து, —காமமாகிய கடலை நீந்தாதே எல்லேன், நீந்தியும் அதற்குக் கலாகாண்கின்றிலேன், அக்காணுமைக் காலந்தான் எல்லாருங் துயி ஹம் அகாமிருளாயிற்று, அவ்வாரை யிருட்கண்ணும் அதற்கொரு துணையின்றி யானே யாயினேன், ஆயும் இறந்துபட்டும்ந்து போகா துளேனுகாகின்றேன், ஈதொரு தீவினைப் பயனிருந்தவாறென், எ-று.

கடுமை ஈன்டு மிகுதிக்கணின்றது. உம்மை முன்னுங் கூட்டப்பட்டது. யானே யாயினே வென்பது நீதுணையாயிற்றிலை யென்னுங் குறிப்பிற்று.

(தெ-ப-ளா.)—காமம் கடும் புனல்-காமமாகியகடலை, நீந்தி (யும்)—, கலை காணேன் - (அதற்கு) கலைகாண்கின்றிலேன்; (அக்காணுமைக் காலந்தான் எல்லாரும் நித்திகாசெய்யும் பாதி யிரவாயிற்று.); யாமத்தும் - அப்பாதியிரவிலும், யானே - (அதற்கு ஒருதுணையில்லாமல்) யானேயாயினேன்; (ஆகியும்), உளேன் - இறவாதிருக்கின்றேன்; (�தொரு தீவினைப்பயன் இருந்த விதம் என்).

1167. I have swam across the terrible flood of lust, but have not seen its shore; even at midnight I am alone; still I live.

அ. மன்னுயி ரொல்லாங் துயிற்றி யளித்திரா  
வென்னல்ல தில்லை துணை.

[இரவின் கொடுமைசொல்லி பிரக்கியது.]

(பரி - ளா.) எ-து, —இவ்விரா அளித்தாயிருந்தது; உலகத்து நிலைபெறு கின்ற உயிர்களை யெல்லாங் தானே துயிலப்பண்ணுதலான் என்னையல்லது வேறுதுணை உடைத்தாயிற்றில்லை, எ-று.

துயிற்றியெனத் திரிந்துஉள்ள விளையெச்சம் அவாய் நிலையான் வந்த உடைத்தாதலோடு முடிந்தது. துணையோ டொன்றுகின்ற உயிர்களெல்லாம் விட்டு இறந்துபடு மெல்லையேனையே துணையாகக் கோடலின் அறிவின் றென்பதுபற்றி அளித்தென்றான்; இகழ்ச்சிக்குறிப்பு.

(தெ-ப-ளா.)—இரா - இவ்விரவு, அளித்து - அன்புடைத் தாயிருந்தது, மன் உயிர் எல்லாம் - (உலகத்தில்) நிலைபெற்ற உயிர்களையெல்லாம், துயிற்றி - (தானே) தூங்கக்செய்தலால், என் அல்லது - என்னையல்லது, துணை - (வேறு) துணையை, இல்லை - (உடைத்தாயிற்) றில்லை.

1168. The night which graciously lulls to sleep all living creatures, has me alone for her companion.

க. கொடியார் கொடுமையிற் ரூக்கொடிய விங்கா  
ணடிய கழியு மிரா.

## [இதுவுமது.]

(பரி - ளா.) எ-து,-காதலரோடு நாமின்புற்ற முன்னாள்களிற் குறிய வாய் அவர் பிரிவாற்றே மாகின்ற இங்நாள்களிலே நெடியவாய்ச் செல்கின்ற கங்குல்கள் அக்கொடியாரது கொடுமைக்குமேலே தாங்கொடுமை செய்யாவின் மன, எ-று.

தன்னுற்றுமை கருதாது பிரிதவின், கொடியாளான்றுள். கொடுமை-கடி தின் வாராது நீட்டித்தல். அவர் பிரிவானும் நீட்டிப்பாலு முன்தாய் ஆற்று மைக்குக் கண்ணேடாமை மேலும் பண்டையி னெடியவாய்க் கொடியவாகா வின்றன வென்பதாம்.

(தெ-ப - ளா.)—(காதலரோடு நாம் இன்புற்ற நாள்களிலே குறியவையாயிருந்து), இங்நாள் - (அவர்பிரிவைப் பொறுக்கமாட்டாத) இங்நாள்களிலே, நெடிய - நெடியவையாய், கழியும் - செல்கின்ற, இரா - இரவுகள், கொடியார் - அக்கொடியவரது, கொடுமையின் - கொடுமைக்குமேலே, தாம்—, கொடிய - கொடுமைசெய்யானின்றன.

1169. The long nights of these days are far more cruel than the heartless one who is torturing me.

க0. உள்ளம்போன் றுள்வழிச் செல்கிற்பின் வெள்ளாநீர் நீந்தல மன்னேவென் கண்.

[நின்கண்கள் பேரழ கழிக்கின்றன வாகவின் அழற்பாலை யல்லை யென்றாட்குச் சொல்லியது.]

(பரி - ளா.) எ - து,—மனம்போலக் காதலருள்ள தேயத்துக் கடிதிற் செல்ல வல்லவாயின், என் கண்கள் இங்நனம் வெள்ளமாகிய தங்கோ நீந்தா, எ-று.

அது மாட்டாமையின் இனி அவற்றிற்கு நீந்துதலே யுள்ளதென்பது படின்றமையின், மன் ஒழியிசைக்கண் வந்தது. மனத்திற்குச் செலவாவது நினைவே யாகவின் உள்ளம் போன்றென்றும், மெய்க்கு நடந்து செல்லவேண்டு தலிற் கண்கள் அதனெடுசென்று காதலாராக் காண்டல் கூடாதென்னுங் கரு த்தாற் செல்கிற்பினென்றுங் கூறினான். இதனை வருகின்ற வதிகாரமுங் தோற்றுவாய் செய்யப்பட்டது.

(தெ - ப - ளா.)—உள்ளம்போன்று - மனம்போன்று, உள்வழி - (காதலர்) இருக்கிற நாட்டிற்கு, செல்கிற்பின் - (கடிதிலே) செல்லவல்லனவாயின், என்கண் - எனது கண்கள், வெள்ளாநீர்-வெள்ளமாகிய (தங்) நீகா, நீந்தல - நீந்தா.

1170. Could mine eyes travel like my thoughts to the abode (of my absent lord), they would not swim in this flood of tears.

ககஅ - ம். அதி. கண்விதுப்பழிதல்.

---

அஃதாவது கண்கள் தங்காட்சி விதுப்பான் வருந்துதல். காட்சிவிதுப் புத் தலைமகனைக் காண்டற்கு விளாதல். இது, படரான் மெலிந்தவழி நிகழ்வு தாகவின், படர்மெலின் திரங்கவின்பின் வைக்கப்பட்டது.

**க. கண்டாங் கலும்வ தெவன்கொலோ தண்டாநோய் தாங்காட்ட யாங்கண் டது.**

[நின்கண்கள் கலும்ந்து தம்மழ கிழவாசின்றன நீயாற்றல் வேண்டுமென்ற தொழிக்குத் தலைமகள் சொல்லியது.]

(பரி - ளா.) எ-து,—இத்தனியா நோயை யாமறிந்தது தாமெமக்குக் காதல்லாக் காட்டலா ணன்றே ; அன்று அத்தொழில்வாய கண்கள் இன்று எம்மைக் காட்டட்ச்சொல்லி யழுகின்றது என்கருகி ? எ-று.

காட்டவென்பதற் கேற்ற செய்ப்படுபொருள் வருவிக்கப்பட்டது. இன்றுங் தாமே காட்டுதல்லது யாங்காட்டுதல் யாண்டைய தென்பதாம்.

(தெ-ப-ளா.)—தண்டாநோய் - இத்தீராத (காம) நோயை, யாம்—, கண்டது - அறிந்தது, தாம்—, காட்ட - (காதல்லா எமக்கு) காட்டலாலன்றே; கண் தாம் - (அன்று அதுசெய்த) கண்கள், கலும்வது - (இன்று எம்மைக்காட்டட்ச்சொல்லி) அழு கிறது, எவன்கொல் - யாது வினைத்து ?

**1171 As this incurable malady has been caused by my eyes which showed (him) to me, why should they now weep for (him).**

---

**உ. தெரிந்துணரா நோக்கிய வுண்கண் பரிந்துணராப் பைத லுழப்ப தெவன்.**

[இதுவுமது.]

(பரி - ளா.) எ-து,—மேல் விளைவதனை யாராய்ந்தறியாது அன்றுகாதலா நோக்கின்ற உண்கண்கள் இன்று இது நம்மால்வந்ததாகவில்லோ பொறுத்தல் வேண்டுமெனக் கூறுபடுத் துணராது துண்பமுழப்பது என்கருகி ? எ-று.

விளைவது—பிரிந்துபோ யவர் வாராமையிற் காண்டற்கரியராய் வருத்துதல். முன்னே வருவதறிந்து அது காவாதார்க்கு அது வந்தவழிப் பொறுத்த ஸன்றே யுள்ளது, அதுவஞ்செய்யாது வருந்துதல் கழிமடச்செய்கை யென்பதாம்.

(தெ - ப - ளா.)—தெரிந்து உணரா - (மேல்விளைவதனை) ஆராய்ந்தறியாமல், நோக்கிய - (அன்று தலைவாப்) பார்த்த, உண் கண் - (மை) உண்ட கண்கள், (இன்று இது நம்மால் வந்ததாதலால் பொறுத்தல் வேண்டுமென்று), பரிந்து உணரா - கூறு

படுத்தி அறியாமல், பைதல் உழப்பது - துன்பமனுபவிப்பது, எவன் - யாது நினைத்து?

**1172.** The dyed eyes that (then) looked without foresight, why should they now endure sorrow, without feeling sharply (their own fault).

ஈ. கதுமெனத் தாநோக்கித் தாமே கலுமு  
மிதுங்கத் தக்க துடைத்து.

[இதுவுமது.]

(பரி-ஈ.) எ-து,—இக்கண்கள் அன்று காதலைத் தாமே விளாங்கு நோக்கி இன்றுங் தாமேயிருங் தமுகின்ற விது ஸ்ம்மாற் சிரிக்கத்தக்க வியல் பினையுடைத்து, எ-று.

கண்களொன்பது அதிகாரத் தான் வந்தது. இதுவென்றது மேற்கூறிய கழிமடச் செய்கையை. அது வருமுன்னர்க் காப்பார்க்கு நகை விளைக்குமாக ஸாள், நகத்தக்க துடைத்தென்றால்.

(தெ-ப-ஈ.)—(இக்கண்கள்), கதுமெனத் தாம் நோக்கி - (அன்று காதலை) தாமே விளாங்கு நோக்கி, தாமேகலுமும் - (இன்றும்) தாமே யிருங்கு அழுகின்ற, இது - இவ்வறியாமைச் செயல், நகத் தக்கது - (நம்மாலே) சிரிக்கத்தக்க இயல்பை, உடைத்து - உடையது.

**1173.** They themselves looked eagerly (on him) and now they weep: Is not this to be laughed at?

ஈ. பெயலாற்று நீருலங்க வுண்க ணுயலாற்று  
வுய்வினே யென்க னிறுத்து.

[இதுவுமது.]

(பரி-ஈ.) எ-து,—உண்கண்கள், அன்று யானுப்யமாட்டாமைக் கேது வாய் ஒழிவில்லாத நோயை என்கண்ணே நிறுத்தி, தாழு மழுதலை மாட்டா வண்ணம் நீர் வற்றிவிட்டன, எ-று.

நிறுத்தல்-பிரிதலும் பின்கூடாமையு முடையாகாக் காட்டி அதனால் நிலைபெறச் செய்தல். முன் என்கின்னுதன செய்தலாற் பின் தமக்கின்னுதன தாமே வந்தன வென்பதாம்.

(தெ-ப-ஈ.)—உண் கண் - (இந்த மை) உண்ட கண்கள், உயல் ஆற்று - (நான்) பிழைக்கமாட்டாமைக்கு ஏதுவாகிய, உய்வு இல் கோய் - ஒழிவில்லாத நோயை, என் கண்—, நிறுத்து-நிறுத்தி, பெயல் ஆற்று - (தாழும்) அழமாட்டாத வண்ணம், நீர் உலங்த - நீர்வற்றிவிட்டன.

**1174.** These painted eyes have caused me a lasting mortal disease, and now they can weep no more, the tears having dried up.

நு. படலாற்று பைத லுழக்குங் கடலாற்றுக்  
காமநோய் செய்தவென் கண்.

[இதுவுமது.]

(பரி - ளா.) எ-து,—எனக்குக் கடலுஞ் சிறிதாம் வண்ணம் பெரிதாய் காமநோயைச் செய்த என்கண்கள் அத்திவினையாற் றமுங் துயில்கிலவாய்த் துன்பத்தையு முழவா வின்றன.

காமநோய் காட்சியான் வந்ததாகவின், அதனைக் கண்களே செய்ததாக் கீக் கூறினால். துன்பம் அழுதலானுயது.

(தெ-ப-ளா.)—(எனக்கு), கடல் ஆற்று - கடலுஞ் சிறிதாம் வண்ணம், (பெரிதாகிய), காம நோய் செய்த - காமநோயைச் செய்த, என் கண் - எனது கண்கள், (அத்திவினையாலே), படல் ஆற்று - (தாமும்) தூங்குகிலவாகி, பைதல் உழக்கும் - துன்பத்தையும் அனுபவிக்கின்றன.

1175. Mine eyes have caused me a lust that is greater than the sea  
and (they themselves) endure the torture of sleeplessness.

கா. ஓஒ வினிதே யெமக்கிங்நோய் செய்தகண்  
டாஅ மிதற்பட்டது.

[இதுவுமது.]

(பரி-ளா.) எ-து,—எமக்கிங்காமநோயினைச் செய்த கண்கடாமும் இத்து யிலா தமுதற்கண்ணேபட்டது மிகவுமினிதாயிற்று. எ-து.

ஓவென்பது மிகுதிப்பொருட்கண்வந்த குறிப்புச்சொல். தம்மால் வருத்த முற்றவெமக்கு அது தீர்ந்தாற்போன்ற தென்பதாம்.

(தெ - ப - ளா.)—எமக்கு—, இங்நோய் - இக்காமநோயை,  
செய்த கண் - செய்தகண்கள், தாம் - தாமும், இதற்பட்டது -  
இத்துங்காமல் அழுதவிலே பட்டது, ஓஒ இனிது - மிகவும்  
இனிதாயிற்று.

1176. The eyes that have given me this disease have themselves  
been seized with this (suffering). Oh! I am much delighted.

எ. உழுந்துழுந் துண்ணீ ரஹக விழைந்திழைந்து  
வேண்டி யவர்க்கண்ட கண்.

[இதுவுமது.]

(பரி-ளா.) எ-து,—விழைந்து உண்ணொகிழந்து விடாதே அன்று அவ ணாக்கண்ட கண்கள் இன்று இத்துயிலாதமுங்கலாய துன்பத்தினையுழுந்துழுந்து தம்மகத்துள்ளார் அற்றேபோக. எ-து.

அடுக்கு இடைவிடாமைக்கண் வந்தது. அறுதலாகிய இடத்து நிகழ்பொ ருளின்றூழில் இடத்தின்மே வின்றது.

(தெ - ப - கா.)—விழைந்து - விரும்பி, இழைந்து - உட்குழைந்து, வேண்டி—, அவர் கண்டகண் - (அன்று) அத்தலை வரைப் பார்த்த கண்கள், உழங்து உழங்து - (இன்று தூங்காமல் அழுதற்றுன்பத்தை) அனுபவித்து அனுபவித்து, உள் நீர் - (தம்) முள்ளிருக்கிற நீர், அறுக - அற்றுப் போகுக.

1177. The eyes that became tender and gazed intently on him, may they suffer so much as to dry up the fountain of their tears.

அ. பேணுது பெட்டா ரூஸ்மன்னே மற்றவர்க் கானு தமைவில் கண்.

[காதலர் பிரிந்துபோயினால்லர் அவரின்னோர் அவரைக் கானுமளவும் நீயாற்றல்வேண்டு மென்ற தோழிக்குச் சொல்லியது.]

(பி - கா.) எ-து,—நெஞ்சால் விழையாதுவைத்துச் சொன்மாத்திரத் தால் விழைந்தவர் இவ்விடத்தேயுளர்; அவ்வண்மையாற் பயன் யாது, அவ்வைக் கண்கள் கானு தமைகின்றன வில்லையாயின், எ-து.

செயலாற்பிரிந்து நின்றமையிற் பேணுதென்றும், முன்னலம் பாராட்டிப் பிரிவச்சமும் வன்பொறையுங் கூறினாகலில் பெட்டா கான்றுங் கூறினாள். மன்—ஒழியிசைக்கண் வந்தது. மற்று—வினைமாற்றின்கண் வந்தது. ஒகா ரம்—அசைநிலை. யானுற்றவுங் கண்கள் அவரைக் காண்டற்கு விரும்பாங்கின் றன வென்பதாம். இனிக் கொண்களையென்று பாடமாயின், எங்கண்கள் தம் மைக் கானுதமைகின்ற கொண்களைத் தாங்கானு தமைகின்றனவில்லை இவ் வாறே தம்மை யொருவர் விழையாதிருக்கத் தாமவரை விழைந்தார் உலகத் துளோ வென்றுகொக்க. இதற்கு மன்—அசைநிலை.

(தெ-ப-கா.)—பேணுது - (மனத்தால்) விரும்பாதிருங்து, பெட்டார் - (சொன்மாத்திரத்தால்) விரும்பியவர், உளர் மன் - (இங்கே) இருக்கின்றார்; (அவ்விருத்தலாலே பயன்யாது), கண்கண்கள், மற்று அவர் கானுது - அவரைக்காணுமல், அமைவு இல - பொறுக்கின்றிலை.

1178. He is indeed here who loved me with his lips but not with his heart but mine eyes suffer from not seeing him.

க. வாராக்காற் றுஞ்சா வரிற்றுஞ்சா வாயிடை யாரானு ருற்றன கண்.

[நீயுமாற்றி நின் கண்களுங் துயில்வனவாதல் வேண்டு மென்ற தோழிக்குச் சொல்லியது.]

(பி - கா.) எ-து,—காதலர் வாராதஞான்று அவர் வரவு பார்த்துத் துயிலா, வந்தஞான்று அவர் பிரிவஞ்சித் துயிலா; ஆகலான் அவ்விருவழியும் என் கண்கள் பொறுத்தற்கரிய துன்பத்தினையுடைய, எ-து.

ஆயிடையெனச் சுட்டு நீண்டது. இனி அவற்றிற்குத் துயில் ஒருஞான்று மில்லை யென்பதாம்.

(தெ - ப - கா.)—வாராக்கால் - (காதலர்) வாராதநாள் களிலே, துஞ்சா - (அவர் வரவுபார்த்து) தூங்காவாம்; வரின் - வந்தநாள்களிலே, துஞ்சா - (அவர் பிரிவொன்று அஞ்சி) தூங்காவாம்; (ஆகலால்), ஆயிடை - அவ்விருவழியும், என்கண் - எனது கண்கள், ஆர் அனுர் உற்றன - பொறுத்தற் கரிய துன்பத்தை யுடையனவாம்.

1179. When he is away they do not sleep; when he is present they do not sleep; in either case, mine eyes endure unbearable agony.

க. மறைபெற ஹரார்க் கரிதன்று லெம்போ

லறைபறை கண்ண ரகத்து.

[காதலா இவ்லூர் இயற்பழியாமல் அவர் கொடுமையை மறைக்க வேண்டுமென்ற தோழிக்குச் சொல்லியது.]

(பரி - கா.) எ-து,—எம்மைப்போலும் அறைபறையாகிய கண்ணையுடையார் தங்கெஞ்சின்க ணடக்கிய மறையை யறிதல் இவ்லூரின்க ணுள்ளார்க்கு எனிது, எ-து.

மறையென்றது ஈண்டு மறைக்கப்படுவதனை. அகத்து நிகழ்வதனைப் பற்றுத்துள்ளார்க் கறிவித்தலாகிய தொழிலான் ஒற்றுமை யுண்மையின், அறைபறைபாகிய கண்ணென்றார்கள். இங்னாஞ்சு செய்யுள் விகார மாக்காது அறைபறைக் கண்ணொன்று பாட மோதுவாரு மூளர். யான் மறைக்கவும் இவைவெளிப்படுத்தாங்கின்றன வென்பதாம்.

(தெ - ப - கா.)—எம் போல் - எம்மைப்போலும், அறைபறை கண்ணூர் - அறைபறையாகிய கண்ணையுடையவர், அகத்து- (தமது) நெஞ்சிலடக்கிய, மறைபெறல் - இரகசியத்தை அறிதல், ஊரார்க்கு - இவ்லூரிலுள்ளவர்க்கு, அரிது அன்று - எனிது.

1180. It is not difficult for the people of this place to understand the secret of those whose eyes, like mine, are as it were beaten drums.

கக்கை - ம். அதி. பசப்புறுபருவரல்.



அது பசப்புற்றபருவரலென விரியும். அஃதாவது பசப்புறுதலானுய வருத்தம். இதனைப் பந்தெறிந்த வயர்வென்பதுபோலக் கொள்க. பசப்பாவது பிரிவாற்றுமையான் வருவதோர்சிறவேறுபாடு. இது, தலைமகனைக் காணப்பெறுத வழி நிகழ்வதாகவின், கணவிதுப்பழிதவின்பின் வைக்கப்பட்டது.

க. நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் பசந்தவென் பண்பியார்க் குரோக்கோ பிற.

[முன் பிரிவுடம்பட்ட தலைமகள் அஃதாற்றுது பசந்தவழித் தன்னுள்ளே சொல்லியது.]

(பரி-கா.) எ-து,—என்னை நயந்தவர்க்கு அதுபொழுது பிரிவையுடம்பட்ட கான் அதனையாற்றுது இதுபொழுது பசந்தவென்னியல்பினை யார்க்குச் சொல்வேன்? எ-து.

பிறவென்பது அசைந்திலே. உடம்படாவழி ஒழிதல்குறித்துப் பிரிவணர்த்தி னராகவின் அவரண்புடையொன்னுங்கருத்தான் நயங்தவான்றும், இதவேயுட ம்பாடாக மேலும் பிரிவங்கமுமாகவின் இனி அவனாக் கூடுதலரிதென்னுங்கருத்தான் நல்காமையென்றும், முன்னருடம்படுதலும் பின்னராந்றுது பசத்த லும் பிறர்செய்தனவல்லவென்பாள் பசந்தவென்டன்பென்றும், யான் செய்து கொண்டதுன்பத்தினை இனியொருவர்க்குச் சொல்லலும் பழியாமென்னுங்கருத்தால் யார்க்குகாக்கோவென்றுங்கூறினார்.

(தெ - ப - ளா.)—நயங்தவர்க்கு - (என்னை) விரும்பிய தலை வர்க்கு, நல்காமை - பிரிவை, நேர்க்கேதன் - (அப்போது) உடன் பட்ட நான், பசந்த - (அதனைப்பொருமல் இப்பொழுது) பசப்பு நிறமடைந்த, என் பண்பு - என்னியல்பை, யார்க்கு உலைக் கோ - யார்க்குச் சொல்வேன்?

1181. I who (then) consented to the absence of my loving lord, to whom can I (now) relate the fact of my having turned sallow.

உ. அவர்தந்தா ரொன்னுங் தகையா விவர்தந்தென் மேனிமே ஊரும் பசப்பு.

[ஆற்றுளெனக் கவன்ற தோழிக்கு ஆற்றவலென்பது படச் சொல்லியது.]

(பரி-ளா.) எ-து,—இப்பசப்புத்தான், என்னை யுண்டாக்கினார் அவொன் னும் பெருமிதத்தான், என்மேனியை மேல்கொண்டு செலுத்தாங்கிறது, எ-று.

“குருதிகொப் புளிக்கும் வேலான் கூந்தன்மா விவர்க்கு செல்ல” என் பழியும் இவர்தல் இப்பொருட்டாத லறிக். இஃது உரிமைபற்றி யூர்கின்றது, இதற்கு நீ கவலல் வேண்டா வென்பதாம்.

(தெ-ப-ளா.)—(நான் பொறுத்திருக்கவும்), பசப்பு - இப்பசப்பு நிறம், அவர்—, தந்தார் என்னுங் தகையால் - (என்னை) உண்டாக்கினான்னுங் களிப்பு மிகுதியால், என் மேனிமேல்—, இவர்தந்து - ஏறி, ஊரும் - செலுத்தா நின்றது.

1182. Sallowness, as if proud of having been caused by him, would now ride on my person.

ஈ. சாயலு நானு மவர்கொண்டார் கைம்மாரூ நோயும் பசலையுங் தந்து.

[அழுகு நானு மதியாமல் நீ யாற்றல் வேண்டுமென்ற தோழிக்குச் சொல்லியது.]

(பரி - ளா.) எ-து,—பிரிகின்ற ஞான்நே அவ்விரண்டற்குங் தலைமாரூக இக்காமநோயினையும் பசலையையும் எனக்குத் தந்து, என்மேனி அழுகினையும் நானினையும் அவர்கொண்டுபோயினார், எ-று.

எதிர் நிரவினிறை. அடக்குங்தோறும் மிகுதலான், நோய் நானிற்குத் தலை மாரூயிற்று. இனி அவர் தந்தாலல்லது அவை யுளவாகலும் இவை யிலவாக லுங்கூடாவென்பதாம்.

(தெ-ப-ா.)—(பிரிகின்றபொழுதே), கைம்மாறு - (அவ் விரண்டிற்கும்) தலைமாறுக, நோடும் பசலையும் - இக்காமநோயை யும் பசலையையும், தந்து - (எனக்கு) தந்து, சாயலும் நானும் - (என்மேனி) யழகையும் நான்த்தையும், அவர்—, கொண்டார் - கொண்டுபோயினார்.

1183. He has taken (away) my beauty and modesty, and given me instead disease and sallowness.

ச. உள்ளுவன் மன்யா னுகைப்ப தவர்திறமாற்  
கள்ளம் பிறவோ பசப்பு.

[பிரிகின்றவர் தெளிவித்த சொற்களையும் அவர் நற்றிறங்களையும்  
மறிதியாகவின் நிட்டியாது வருவான்றவழிச்  
சொல்லியது.]

(பரி-ா.) எ-து,—அவர் சொற்களை யான் மனத்தா னினையாகிற்பேன், வாக்காலுகைப்பதும் அவர் நற்றிறங்களையே; அங்குனாஞ் செய்யாகிற்கவும், பசப்பு வந்து நின்றது, இது வஞ்சனையா யிருந்தது, எ-று.

பிறவும் ஓவும் அசைநிலை. மெய் மற்றை மனவாக்குகளின் வழித்தாக வின் அதன் கண்ணும் வரப்பாற் றன்றுயிருக்க வந்தமையின், இதன்செயல் கள்ளமா யிருந்ததெனத் தானுற்றுகின்றமை கூறியவாருயிற்று.

(தெ - ப - ா.) யான்—, உள்ளுவன் - (அவர் சொற்களை மனத்தால்) னினைக்கின்றேன்; உகைப்பது - (வாயால்) சொல்லப் படுவதும், அவர் திறம் - அவர் நற்குணமே; (அப்படி செய்யாகிற்கவும்), பசப்பு - பசலை நிறம் (வந்துநின்றது), கள்ளம் - (இது) வஞ்சனையா யிருந்தது.

1184. I think (of him); and what I speak about is but his excellence; still is there sallowness; and this is deceitful.

நி. உவக்காணங் காதலர் செல்வா ரிவக்காணன்  
மேனி பசப்பூர் வது.

[காதலர் பிரிந்தனித்தா யிருக்கவும் ஆற்றுகின்றிலையென்ற  
தோழிக்கு முன்னிகழ்ந்தது கூறியது.]

(பரி - ா.) எ-து,—பண்டும் நக்காதலர் உங்கே செல்வாராக, என் மேனி பசப்பூர்வ திங்கே யன்றே? அப்பெற்றியது இன்று பிறிதொன்றுமோ? எ-று.

உவக்காண் இவக்காணன்பன ஒட்டினின்ற விடைச்சொற்கள். தேய வண்மையாற் காலவண்மை கருதப்பட்டது. அவர் செலவும் பசப்பினது வரவும் பகலிரவுகளின் செலவும் வரவும் போல்வ தறிந்துவைத்து அறியாதாய் போல நீ சொல்லுகின்ற தென்னையென்பதாம்.

(தெ-ப-ா.)—உவக்காண் - அக்காலத்து, எம் காதலர்—, செல்வார் - (பிரிந்து) செல்வாராக, எஃ மேனி - எனதுவடிவம்,

பசப்பு ஊர்வது - பசலைநிறமடைவது, இவக்காண் - இங்கே யன் ரே, [அப்படிப்பட்டது இன்று வேறேன்றுமோ].

**1185.** Just as my lover departed then, did not sallowness spread here on my person?

சூ. விளக்கற்றம் பார்க்கு மிருளே போற் கொண்கன்  
முயக்கற்றம் பார்க்கும் பசப்பு.

[இதவுமது.]

(பரி-ஞா.) எ-து,—விளக்கினது மெலிவார்த்து நெருங்கிவரு மிருளே போல கொண்கன் முயக்கினது மெலிவார்த்து நெருங்கிவரும் இப்பசப்பு, எ-று.

பார்க்குமென்பன இலக்கணச்சொல். முன் பிரியாதிருக்கவங் தனக் கவ காசம் பார்த்துவரும் பசப்புப் பிரிவுபெற்றால் என்செய்யா தென்பதாம்.

(தெ - ப - ஞா.)—விளக்கு - விளக்கினது, அற்றம் பார்க்கும் - சோர்வுபார்த்து நெருங்கிவருகிற, இருளே போல்—, பசப்பு - பசலைநிறம், கொண்கன் - தலைவனது, முயக்கு - புணர்ச்சியினது, அற்றம் பார்க்கும் - சோர்வுபார்த்து நெருங்கிவரும்.

**1186.** Just as darkness waits for the failing light, so does sallowness wait for the laxity of my husband's intercourse.

எ. புல்விக் கிடங்தேன் புடைபெயர்ந்தே னவ்வளவி  
லள்ளிக்கொள் வற்றே பசப்பு.

[இதவுதா.]

(பரி-ஞா.) எ-து,—முன்னெருஞான்று காதலைப் புல்விக்கிடந்த யான் அறியாது புடைபெயர்ந்தேன்; அப்புடைபெயர்ந்தவளவிலே பசப்பு அள்ளிக் கொள்வதுபோல வந்து செறிந்தது, எ-று.

கொளவென்பது குறைந்துள்ளின்றது. அள்ளிக்கொள்வது - அள்ளிக்கொள் எப்படும் பொருள். அப்புடைபெயர்க்கிமாத்திரத்திற்கு அவ்வாறுயது இப்பிரி விண்கணுமாறு சொல்லவேண்டுமோ வென்பதாம்.

(தெ - ப - ஞா.)—புல்வி கிடங்தேன் - (முன்னெருநாளிலே காதலை) தழுவிக்கிடந்த நான், புடை பெயர்ந்தேன் - (அறியாது) சற்றுவிலகினேன்; அவ்வளவில் - அவ்விலகிய வளவிலே, பசப்பு - பசலைநிறமானது, அள்ளிக் கொள்வற்றே - அள்ளிக்கொள்ளப்படும் பொருள்போல் வந்து நிறைந்தது.

**1187.** I who was in close embrace just turned aside and the moment I did so, sallowness came on me like something to be seized on.

ஆ. பசந்தா விவலென்ப தல்லா விவளைத்  
துறந்தா ரவுளொன்பா ரில்.

[சீயிங்னம் பசக்கற்பாலையல்லையென்ற தோழியொடு புலந்துசொல்லியது.]

(பரி - ளா.) எ.து,—இவள் ஆற்றியிராது பசந்தாளென்று என்னைப் பழி கூறுவதல்லது இவளையவர்துறந்துபோயினாலென்று அவரைக் கூறுவாரோரு வருமில்லை, எ.று.

என்பாளொன வேறுபடுத்துக்கூறினால், தன்னையே செருங்குதல்பற்றிப் புலக்கின்றமையின்.

(தெ - ப - ளா.)—இவள்—, பசந்தாள் என்பது அல்லால்- (பொறுத்திராமல்) பசலைசிற மடைந்தாளென்று (என்னை) பழி சொல்வதல்லது, இவளை—, அவர்—, துறந்தார் என்பார் - துறந்துபோயினாலென்று சொல்லுவார், இல் - இல்லை.

1188. Besides those who say "she has turned sallow" there are none who say "he has forsaken her".

க. பசக்கமற் பட்டாங்கென் மேனி நயப்பித்தார் நன்னிலைய ராவ கொனின்.

[இதுவுமது.]

(பரி-ளா.) எ.து,—இப்பிரிவையானே யுடம்படும் வகை சொல்லியவர் இன்று நின்கருத்தான் நல்லங்கீலையின ராவராயின், என்மேனி பட்டதுபடப் பசப்பதாக, எ.று.

நன்னிலையராதல்-நன்மைக்கண் ஜே நிற்றலையுடையராதல். பட்டாங்காக வென ஆக்கம் வருவித்துநைக்க. முன் இப்பிரிவின் கொடுமையறியாத வென்னை இதற்குடம்படுத்திப் பிரிந்தவர் தவறிலராகவேவேண்டுவது, என்மேனியும் பசப்பும் யாதுசெய்யினென் னென்பதுபட நின்றமையின், மன் ஒழியிசைக்கண் வந்தது.

(தெ-ப-ளா.)—நயப்பித்தார் - (இப்பிரிவையானே) உடம் படும்வகை சொல்லியவர், நல் நிலையர் ஆவர் எனின்- (இன்று உங்கருத்தால்) நல்லங்கீலையின ராவராயின், என் மேனி—, பட்டாங்கு (ஆக) - பட்டதுபட, பசக்க - பசலைநிற மடையக்கடவது.

1189. If he is clear of guilt who has conciliated me (to his departure) let my body suffer its due and turn sallow.

க. பசப்பெனப் பேர்பெறுத னன்றே நயப்பித்தார் நல்காமை தூற்று கொனின்.

[தலைமக ஓந்றுதற்பொருட்டுத் தோழி தலைமகனை மியற் பழித்தவழி அவள் இயற்படமொழிந்தது.]

(பரி-ளா.) எ.து,—அன்று தாங்குறை நயப்பித்துக் கூடினவர்க்கு இன்று நல்காமையை நட்டோர் தூற்றுராயின், பசப்புற்றுளென வேற்றுமையான் நிப் பசப்புத்தானுயினாலென ஒற்றுமையாற் ஞஞ்சொல்ல அப்பெயாட்டெறு தல் எனக்கு நன்று, எ.று,

## கலை-ம். அதி. தனிப்படர்மிகுதி.


நுட்டு ஏவா

நட்டாளைன்பது அவாய்திலையான் வந்தது. இயற்பழித்தல்பொருது புலக் கின்றளாகவின், இகழ்ச்சிக்குறிப்பாற் கூறினான். அவா அருளில்ளைன்னது இன்னும் பசந்தாளிவளைன்கையே யானுற்றுநெறியாவதென்பதாம்.

(தெ - ப - ளா.)—நயப்பித்தார் - (அன்று) குறைநயப்பித் துக் கூடினவர்க்கு, நல்காமை - (இன்று) அருளாமையை, தூற் றூர் எனின் - (நட்புற்றோர்) தூற்றூராயின், பசப்பு என - பசப் புத்தானுயினுளைன்று (ஒற்றுமையால் தாம்) சொல்ல, பேர்பெறுதல், நன்றே - (எனக்கு) ஈன்றும்.

1190. It would be good to be said of me that I have turned sallow, if friends do not reproach with unkindness him who pleased me (then.).

## கலை-ம். அதி. தனிப்படர்மிகுதி.



அது தனியாகிய படர்மிகுதியென விரியும். அஃதாவது படர்மிகுதி தலை வண்கணின்றித் தன்கண்ணதேயாதல் கூறுதல். அறமும் பொருளுநோக்கிப் பிரிதவின் அவன்கண் இல்லையாயிற்று. இது, பசப்புற்று வருங்தியாட குரியதா கவின், பசப்புறுபருவரவின்பின் வைக்கப்பட்டது.

க. தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றூரோ  
காமத்துக் காழில் கனி.

[காதலரூம் நின்னினுமாற்றுராய்க் கடிதின்வருவர் நீயவரோடு  
பேரின்பநுகர்தியென்ற தோழிக்குச் சொல்லியது.]

(பரி-ளா.) எ-து,—தம்மாற் காதலிக்கப்படுங் கணவர் தம்மைக் காதலிக் கப்பெற்ற மகளிர் பெற்றுரன்றே காமதுகர்ச்சியென்னும் பரவில்லாத கனியை, எ-று.

காமம்—ஆகுபெயர். அத்து—அல்வழிக்கண் வந்தது. முன்னைநல்வினை இல் வழிப் பெறப்படாமையிற் பெற்றுளொன்றும், அவராற் றடையின்றி துகரப்படு தலிற் காழில்களியென்றுங் கூறினான். நங்காதலர் பிரிதலேயன்றிப் பின் வாரா மையுமுடைமையின், அக்கனி யாம் பெற்றிலே மென்பதாயிற்று.

(தெ - ப - ளா.)—தாம் வீழ்வார் - தம்மாலே விரும்பப்பட்டகணவர், தம் வீழ - தம்மைவிரும்ப, பெற்றவர் - பெற்றமகளிர், காமத்து - காமானுபவத்தினது, காழ் இல் - வித்தில்லாத, கனி - பழத்தை, பெற்றூரோ - பெற்றுரன்றே.

1191. The women who are beloved by those whom they love, have they not got the stone-less fruit of sexual delight?

உ. வாழ்வார்க்கு வானம் பயந்தற்றுல் வீழ்வார்க்கு  
வீழ்வா ரளிக்கு மளி.

[இதவுமது.]

(பரி-ளா.) எ-து,—அறமும் பொருளுநோக்கிப் பிரிந்தாற் றம்மையின்றி யமையா மகளிர்க்கு அவாயின்றியமையாக் கணவர் அளவறிந்து வந்து செய்

**ஏ56.** நினுசூ கடா-ம். அதி. தனிப்படர்மிகுதி.

யுந்தலையளி தன்னையே நோக்கி உயிர்வாழ்வார்க்கு வானம் அளவறிந்து பெய்தாற்போலும், எ-று.

ஙங்காதலர் நம்மை விழையாமையின் அத்தலையளி யில்லையாகலான், மழை வறங்குமிடு அதனான் வாழ்வார்போல இறங்குபடுதலே நமக்குள்ள தென்பதாம்.

(தெ - ப - ளா.)—(அறமும் பொருளும் இன்பமும் நோக்கிப்பிரிந்தால்), வீழ்வார்க்கு - (தம்மை) விட்டிருக்க மாட்டாத மகளிர்க்கு, வீழ்வார் - (அவரை) விட்டிருக்கமாட்டாதகணவர், அளிக்கும் - அளவறிந்துவந்துசெய்கிற, அளி - தலையளி, வாழ்வார்க்கு - (தன்னையே நோக்கி) உயிர்வாழ்வார்க்கு, வானம் - மழை, பயன் தற்று - அளவறிந்துவந்து பெய்வதுபோலும்.

**1192.** The bestowal of love by the beloved on those who love them is like the rain raining (at the proper season) on those who live by it.

ந. வீழுநர் வீழுப் படுவார்க் கமையுமே  
வாழுந மென்னுஞ் செருக்கு.  
[இதுவுமது.]

(பரி - ளா.) எ-து,—தாம் விழையுங்கணவரான் விழையப்படு மகளிர்க்கு ஏற்படுத்தத் து. காதலர் பிரிந்தாராவினும் நம்மை நினைந்து கடிதின்வருவர், வங்தால் நாமின்புற்று வாழ்துமென்றிருக்குங் தருக்கு, எ-று.

நாம் அவரான் வீழுப்படாமையின், நமக்கமைவது இறங்குபாடென்பதாம்.

(தெ - ப - ளா.)—வீழுநர் - (தம்மால்) விரும்பப்படுகிற கணவரால், வீழுப்படுவார்க்கு - விரும்பப்படுகிற மகளிர்க்கு, (காதலர் பிரிந்தாலும் நம்மைநினைந்து கடிதில் வருவார்), வாழுநம் என்னும் - (வந்தால் நாம் இன்புற்று) வாழ்வோமென்றிருக்கிற, செருக்கு - தருக்கு, அமையும் - ஏற்புடைத்தாம்.

**1193.** The pride that says “we shall live” suits only those who are loved by their beloved (husbands).

ச. வீழுப் படுவார் கெழீஇயிலர் தாம் வீழ்வார்  
வீழுப் படாஅ கானின்.

[காதலரை மியற்பழித்தலையுஞ்சி அவரருளின்மை மறைத்த நீ கடவுட் கற்பினையாகவிற் கற்புடைமகளிரால் நன்குமதிக்கப்படுதி யென்ற தோழிக்குச் சொல்லியது.]

(பரி - ளா.) எ-து,—கற்புடைமகளிரால் நன்குமதிக்கப்படுவாரும் தாம் விரும்புங் கணவரான் விரும்பப்படாராயிற் நீவினையாட்டியர், எ-று.

சிறப்பும்மை விகாரத் தாற் ரெக்கது. கெழீஇயின்மை-ஙல்வினையின்மை. அஃநு அருத்தாபத்தியாற்றிவினை யுடைமையாயிற்று. நீவினையுடையேற்கு அங்குமதிப்பாற் பயனில்லை யென்பதாம்.

(தெ - ப - ளா.)—வீழுப்படுவார் - (கற்புடைமகளிராலே) நன்குமதிக்கப்படுவாரும், தாம் வீழுவார் - தம்மால்விரும்பப்படு கிற கணவரால், வீழுப்படார் எனின் - விரும்பப்படாராயின், கெழிடி யிலர் - தீவினையுடையகோயாவர்.

**1194.** Even those who are esteemed (by other women) are devoid of excellence, if they are not loved by their beloved.

ஞ. நாங்காதல் கொண்டார் நமக்கெவன் செய்பவோ தாங்காதல் கொள்ளாக் கடை.

[அவர்மேற்காதலுடைமையின் அவர்கருத்தறிந்தாற்றின யென்ற தோழிக்குச் சொல்லியது.]

(பரி-ளா.) எ-து,—நம்மாற் காதல்செய்யப்பட்டவர் நமக்கென்ன வின் பத்தைச் செய்வர்? அவ்வாறே தாழும் நங்கட்காதல் செய்யாவழி, எ-று.

எச்சவும்மை விகாரத்தாற்றெழுக்கது. அக்காதலுடைமையால் நாம் பெற்றது துன்பமே யென்பதாம்.

(தெ - ப - ளா.)—நாம் காதல் கொண்டார் - நம்மாலே காதல் கொள்ளப்பட்டவர், நமக்கு—, எவன் - என்னவின்பத்தை, செய்ப் - செய்வார்? (அப்படியே), தாம் காதல் கொள்ளாக்கக்கடை - தாழும் (நம்மிடத்து) காதல்செய்யாத விடத்து.

**1195.** He who is beloved by me, what will he do to me, if I am not beloved by him?

ஈ. ஒருதலையா னின்னது காமங்காப் போல விருதலை யானு மினிது.

[இதுவுமது.]

(பரி - ளா.) எ-து,—மகளிர் ஆடவரொன்னு மிருதலையினும் வேட்கை ஒரு தலைக்கண்ணேயாயின் அஃதின்னது. காவினது பாரம்போல இருதலைக்கண்ணு மொப்பின், அஃதினிது, எ-று.

மூன்றாண்டுகள் ஏழாண்டுகள் வந்தன. கா—ஆகுபெயர். என்மாட்டுண்டாயவேட்கை அவர்மாட்டுமுண்டாயின், யானிவாறு துன்பமுழுத் தல் கூடுமோ வென்பதாம்.

(தெ - ப - ளா.)—(மகளிர் ஆடவர் எனப்படுகிற இரண்டிடங்களிலும்), காமம் - ஆசையானது, ஒருதலையான் - ஓரிடத் தில் (உண்டாயின்), இன்னது - துன்பஞ் செய்வதாம்; காபோல - காவடிப்பாரம்போல, இருதலையானும் - இரண்டிடங்களிலும் (ஒத்திருக்குமாயின்), (அது), இனிது - இன்பஞ்செய்வதாம்.

**1196.** Lust, like the weight of the *kavadi*, pains if it lies in one end only but pleases if it is in both.

எ. பருவரலும் பைதலுங் காணுன்கொல் காம  
னெருவர்க் கணின்ரெழுகு வான்.

[இதுவமது.]

(பரி - ளா.) எ-து,—காமதுகர்த்தகுரிய விருவரிடத்தும் ஒப்பநிற்ற லொ  
மிந்து ஒருவரிடத்தே நின்று பொருகின்ற காமக்கடவுள் அவ்விடத்துப் பசப்  
பானுய பருவரலும் படர்மிகுதியும் அறியான்கொலோ, எ-று.

விழைவும் வெறுப்புமின்றி எல்லார்கள்னு சிகழ்ந்தனவறிதற்குரிய கட  
வுரும் என்கண் வேறுபட்டான், இனி யானுய்யுமாறென்னை யென்பதாம்.

(தெ - ப - ளா.)—(காமத்தை அனுபவித்தற்குரிய இருவ  
ரிடத்தும் ஒத்துஙில்லாமல்), ஒருவர்கண் நின்று - ஒருவரிடத்  
தேநின்று, ஒழுகுவான் - போர்செய்கின்றவாகுகிய, காமன்—,  
(அவ்விடத்துப் பசப்பாலாகிய), பருவரலும் - நோயையும்,  
பைதலும் - துன்பமிகுதியையும், காணுன்கொல் - அறியாலே.

1197. Would not Cupid who abides and contends in one party  
(only) witness the pain and sorrow (in that party)?

அ. வீழ்வாரி னின்சொற் பெறுஅ துலகத்து  
வாழ்வாரின் வன்கணு ரில்.

[தலைமகன் ராதுவரக்காணுது சொல்லியது.]

(பரி - ளா.) எ-து,—தம்மால் விரும்பப்படுக் காதலர்திறத்துநின்றும்  
ஓரின்சொல்லளவும் பெறுதே பிரிவாற்றி உயிர்வாழ்கின்ற மகனிர்போல வன்  
கன்மையுடையார் இவ்வுக்கத்தில்லை, எ-று.

காதலர் திறத்துச்சொல் யாதானும் எனக்கிணிதென்னுங் கருத்தால், இன்  
சொலென்றால். இழிவுசிறப்பும்மை விகாரத்தாற்றெழுக்கது. யான் வன்கண்  
ணேஞ்கவின், அதுவும்பெறுது உயிர்வாழானின்றே னென்பதாம்.

(தெ - ப - ளா.)—வீழ்வாரின் - (தம்மால்) விரும்பப்படுக்  
காதலரிடத்திருந்து, இன் சொல்-ஓரின்சொல்லளவும், பெறுது—,  
வாழ்வாரின் - (பிரிவுபொறுத்து) உயிர்வாழ்கின்றமகனிர்போல்,  
வன்கணூர் - தெரியமுடையவர், உலகத்து—, இல் - இல்லை.

1198. There is no one in the world so hard-hearted as those who  
can live without receiving (even) a kind word from their beloved.

க. நசைஇயார் நஸ்கா ரொனினு மவர்மாட்  
திசையு மினிய செவிக்கு.

[இதுவமது.]

(பரி - ளா.) எ-து,—என்னால் நக்சப்பட்டகாதலர் என்மாட்டன்பிலாலோ  
யாயினும் அவர்திறத் தியாதானு மோர்சொல்லும் என்செவிக்கினியவாம், எ-று.

இழிவுசிறப்பும்மை, அவர் வாரலொன்னுஞ் சொல்லாயினும் அமையுமென்  
பதுபட, நின்றது. அதுவும் பெற்றிலேனென்பதாம்.

(தெ - ப - கா.)—உசைஇயார் - (என்னுள்) விரும்பப்பட்டதலைவர், நல்கார் எனினும் - (எனக்கு) அருள்செய்யா ராயி னும், அவர்மாட்டு - அவரிடத்து, இசையும் - எச்சொற்களும், செவிக்கு - என்காதுகளுக்கு, இனிய - இன்பஞ்செய்வனவாம்.

1199. Though my beloved bestows no love on one, still are his words sweet to my ears.

க. உரூஅர்க் குறுநோ யுஙாப்பாய் கடலீச்  
செருஅஅய் வாழிய நெஞ்சு.

[தலீமகன்றாதுவரப்பெற்று தான் றாதுவிடக்கருதியான்  
நெஞ்சொடு சொல்லியது.]

(பி-கா.) எ-து,—நின்னே ஒருதார்க்கு நின்னுறநோயை யுஙாக்கலுற்ற  
நெஞ்சே நீயாற்றுயாயினும் அரிதாய அதனையொழிந்து, நின்குத் தயரஞ்செய்  
கின்ற கடலீத் தூர்க்க முயல்வாயாக, அஃதெளிது, எ-று.

உரைக்கலுற்றது அளவிறந்தநோயாகலானும் கேட்பார் உறவிலராகலா  
னும் அது முடிவுதொன்றன்று, முடிந்தாலும் பயனில்லையென்பது கருதாது,  
முயலாளின்றுயென்னும் குறிப்பான், வாழியவென்றார்.

(தெ - ப - கா.)—உரூக்கு - (உன்னேடு) உருதவர்க்கு,  
உறுநோய் - (உன்து) மிகுந்தநோயை, உரைப்பாய் - சொல்ல  
லுற்ற, நெஞ்சு - நெஞ்சே! வாழிய - வாழ்வாயாக; (நீபொறு  
யாயினும் அரிதாகிய அதனைவிட்டு), கடலீ - (உன்குத் துய  
ரஞ்ச செய்கின்ற) கடலீ, செருய் - தூர்க்கமுயற்சிசெய்; (அது  
எனிது.)

1200. Live, O my soul, would you who relate your great sorrow to  
strangers, try rather to fill up your own sea (of sorrow).

குக - ம். அதி. நினைந்தவர்புலம்பல்.

அஃதாவது முன்கூடிய ஞான்றையின்பத்தினை நினைந்து தலீமக டனிமை  
யெய்தலும், பாசறைக்கட் டலீமகன் றனிமையெய்தலுமாம். இவ்வாறு இரு  
வர்க்கும் பொதுவாதல்பற்றிப் பன்மைப்பாலாற் கூறப்பட்டது. இது, படர்  
மிகுதி தன்கண்ணதாககினைந்த தலீமக்கு முரித்தாகவின், அவ்வியைபுறந  
றித் தனிப்படர் மிகுதியின்பின் வைக்கப்பட்டது.

க. உள்ளினுங் தீராப் பெருமகிழ் செய்தலாற்  
கள்ளினுங் காம மினிது.

[அதாய்ச்சென்ற பாங்கனுக்குத் தலீமகன் சொல்லியது.]

(பி-கா.) எ-து,—முன்கூடிய ஞான்றையின்பத்தினைப் பிரிந்துழி நினைந்  
தாலும் அதுபொழுது பெற்றுற்போல கீங்காத மிக்கமகிழ்ச்சியைத் தருதலால்,  
உண்டுழியல்லது மகிழ்ச்சிசெய்யாத கள்ளினுங் காமம் இன்டம்டயத்தலுடை  
த்து, எ-று.

தன்றனிமையுங் தலீமகனை மறவாமையுங் கூறியவாறு.

(தெ - ப - கா.)— (முன் அனுபவித்தநாளையின்பத்தை), உள்ளினும் - (பிரிந்தவிடத்து) நினைத்தாலும், அப்பொழுது பெற்றதுபோல்), தீரா பெரு மகிழ் செய்தலால் - நீங்காத பெரு மகிழ்ச்சியைத் தருதலால், கள்ளினும் - (உண்டபோதல்லது மகிழ்ச்சிசெய்யாத) கள்ளைப்பார்க்கிலும், காமம்—, இனிது - இன் பந்தருதலை யுடைத்து.

1201. Sexuality is sweeter than liquor, because when remembered, it creates a most rapturous delight.

உ. எனைத்தொன் நினிதேகாண் காமந்தாம் வீழ்வார் நினைப்ப வருவதொன் நில்.

[இதுவுமது.]

(பரி-கா.) எ-து,—தம்மால் விரும்பப்படுவாராப் பிரிவின்கணினைத்தால் அங்கினைவார்க்கு அப்பிரிவான் வருவதோர் துன்பமில்லையாம். அதனால் காமம் எத்துணையேனு மினிதொன்றே காண், எ-று.

புணர்ந்துழியும் பிரிந்துழியும் ஒப்பவினிதென்பான், எனைத்துமினிதென்று. சிறப்பும்மை விகாரத்தாற்றெடுக்கது. தானுற்றியவகை கூறியவாறு.

(தெ - ப - கா.)—தாம் வீழ்வார் - தம்மால் விரும்பப்படுவாரா, நினைப்ப - (பிரிவினிடத்து) நினைந்தால், (அங்கினைந்தவர்க்கு), வருவது ஒன்று - (அப்பிரிவால்) வருவதோர்துன்பம், இல் - இல்லையாம்; (அதனால்), காமம்—, எனைத்து - எவ்வளவாயினும், ஒன்று இனிதே காண்-இன்பந்தருவதொன்றேகாண்.

1201. Even to think of one's beloved gives one no pain. Sexuality, in any degree, is always delightful.

உ. நினைப்பவர் போன்று நினையார்கொ ரும்மல் கினைப்பது போன்று கெடும்.

[தலைமகனை கினைந்து வருங்குகின்ற தலைமகன் தோழிக்குச் சொல்லியது.]

(பரி - கா.) எ-து,—எனக்குத் தும்மல் எழுவதுபோன்று தோன்றிக்கெடாநின்றது. அதனால் காதலர் என்கை நினைப்பார்போன்று நினையாராகல் வேண்டும், எ-று.

கினைத்தல்—அரும்புதல். சேய்மைக்கண்ணராய கேளிர் கினைத்துழி அங்கினைக்கப்பட்டார்க்குத் தும்மஞேன்று மென்னு மூலகியல்பற்றித் தலைமகனை உத்துக்கொண்ட விளை முடிவதுபோன்று முடியாமை யுணர்ந்தாள் சொல்லியதாயிற்று.

(தெ - ப - கா.)—(எனக்கு), தும்மல்—, கினைப்பது போன்று - அரும்புதல்போலே தோன்றி, கெடும் - கெடுகின்றது ;

(அதனால்), நினைப்பவர் போன்று - (தலைவர்) என்னைநினைப்பவர் போன்று, நினையார்கொல் - நினையாராகல் வேண்டும்.

**1203.** I feel as if I am going to sneeze but do not, and (therefore) my beloved is about to think (of me) but does not.

ச. யாழு முளேங்கொ லவர்நெஞ்சத் தெங்நெஞ்சத்  
தோழு வளோ யவர்.

[இதுவுமது.]

(பரி-ஈ.) எ-து,—எம்முடைய நெஞ்சத்து அவர் எப்பொழுதுமுளோ யா யிராகின்றார் அவ்வகையே அவருடைய நெஞ்சத்தும் யாழுமுளமாதுமோ, ஆகேமோ? எ-று.

ஓகாரவிடைச்சொல் ஈண்டிடைவிடாமை யுணர்த்தினின்றது. உளமாயும் விண்முடியாமையின் வாராராயினுரோ, அது முடிந்தும் இலமாகவின் வாரா ராயினுரோவென்பது கருத்து.

(தெ - ப - ஈ.)— எம் நெஞ்சத்து - எமது நெஞ்சத்தில், அவர்—, ஒ உளோ - (எப்பொழுதும்) உள்ளவராயே யிருக்கின்றார்; (அப்படியே), அவர் நெஞ்சத்து - அவரது நெஞ்சிலும், யாழும்—, உளேங்கொல் - உள்ளேமாகின்றேமோ (ஆகேமோ).

**1204.** He continues to abide in my soul, do I likewise abide in his?

ஞ. தங்நெஞ்சத் தெம்மைக் கடிகொண்டார் நானுர்கொ வெங்நெஞ்சத் தோவா வரல்.

[இதுவுமது.]

(பரி-ஈ.) எ-து,—தம்முடைய நெஞ்சின்கண்ணே யாஞ்செல்லாமல் எம்மைக் காவல்கொண்ட காதலர் தாமெம்முடைய நெஞ்சின்கண் ஒழியாது வருதலை நானுர்கொல்லோ, எ-று.

ஒருவாாத் தங்கண் வருதற்கு ஒருகாலு முடம்படாது தாமவர்கட் பல காலஞ் சேறல் நானுடையார் செயலன்மையின், நானுர்கொ வெங்றார்.

(தெ - ப - ஈ.)—தம் நெஞ்சத்து - தமது நெஞ்சிடத்து, (யாம் செல்லாமல்), எம்மை—, கடிகொண்டார் - காவல்கொண்ட தலைவர், எம் நெஞ்சத்து - எமது நெஞ்சினிடத்து, ஒவா வரல்- ஒழியாமல் (தாம்) வருதலுக்கு, நானுர்கொல் - நானுரோ.

**1205.** He who has imprisoned me in his soul, is he ashamed to enter incessantly into mine.

ச. மற்றியா என்னுளேன் மன்னே வவரோடியா அற்றநா ஞுள்ள வுளேன்.

[அவரோடு புணர்ந்தஞான்றை யின்பத்தை நினைந்து இறங்குபாடெட்டு  
தாளின்றும் அதுமறத்தல்வேண்டு மென்றாட்குச்  
சொல்லியது.]

(பரி - கா.) எ-து,-யான் அவரோடு புணர்ந்த ஞான்றை யின்பத்தை  
நினைதலாள் இத்துன்பவெள்ளத்தும் உயிர்வாழ்கின்றேன் ; அதுவின்றுயின்  
வேறெந்ததால் உயிர்வாழ்வேன் ? எ-று.

நாள்-ஆகுபெயர். உயிர்வாழ்தற்கு வேறுமுள், அவைபெற்றிலேனன்பது  
பட நின்றமையின், மன் ஒழியிசைக்கண் வந்தது. அவை அவன்றாதுவருதல்,  
தன்றாதுசேறன் முதலாயின. அவை யாவுமின்மையின், இதுவல்லது எனக்குப்  
பற்றுக்கோடில்லையென்பது கருத்து.

(தெ - ப - கா.)—யான் அவரோடு—, உற்ற நாள்-புணர்ந்த  
நாளையின்பத்தை, உள்ள - நினைத்தலால், உளேன் - (இத்துன்ப  
வெள்ளத்தில்) உயிர்வாழ்கின்றேன்; மற்று - அது இல்லையாயின்,  
யான் என் உளேன் - வேறே எத்தால் உயிர்வாழ்வேன்.

1206. I live by remembering my (former) intercourse with him;  
if it were not so, how could I live?

எ. மறப்பி னெவனுவன் மற்கொன் மறப்பறியே  
ஞுள்ளினு முள்ளஞ்சு சுடும்.

[இதுவுமது.]

(பரி - கா.) எ-து,—அவ்வின்பத்தை மறத்தலறியேனும் இன்றுள்ளாநிற்  
கவும், பிரிவு என்னுள்ளத்தைச் சுடாவின்றது; அங்களம் பிரிவாற்றுத் யான்  
மறந்தால் இறங்குபாடாது உளேனுவது எத்தால், எ-று.

மறக்கப்படுவது அதிகாரத்தான் வந்தது. மன் ஈண்டும் அது படிநிற்று  
ஒழியிசையாயிற்று. கொல்-அசைகிலை.

(தெ-ப-கா.)—மறப்பு அறியேன் - (அவ்வின்பத்தை) மறத்  
தலறியேனுகி, உள்ளினும் - (இன்று) நினையா நிற்கவும், (பிரிவா  
னது), உள்ளம் - (என்) உள்ளத்தை, சுடும் - சுடுகின்றது; (அப்  
படி பிரிவுபொருத நான்), மறப்பின்-மறந்தால், எவன் ஆவன் -  
எத்தால் இறவாதிருப்பேன்.

1207. I have never forgotten (the pleasure); even to think of it  
burns my soul; could I live, if I should ever forget it ?

அ. எனைத்து நினைப்பினுங் காயா ரனைத்தன்றே  
காதலர் செய்யுஞ்சு சிறப்பு.

[இத்துன்ப மறிந்துவந்து காதலர் நினக்கின்பஞ்சு செய்வ  
கொன்றாட்குச் சொல்லியது.]

(பரி-கா.) எ-து,—தம்மை யானைத்துனையும் மிகநினைந்தாலும் அதற்கு  
வெகுளார்; காதலர் எனக்குச் செய்யுமின்பமாவது அவ்வளவன்றே? எ-று.

வெகுளாமை-அதற்குடம்பட்டு செஞ்சின்கணிற்றல். தனக்கு அவ்வின்பத் திற்சிறங்த தின்மையின், அதனைச் சிறப்பென்றாள். காதலர் நம்மாட்டருளென் ரும், செய்யுங்குணமென்றும், பாடமோதுவாரு முளர். தோழி கூறியவதனைக் குறிப்பாணிக்கும்து கூறியவாறு.

(தெ-ப-ா.)—காதலர், எனைத்து நினைப்பினும் - (நான் தம் மை) எவ்வளவு மிக நினைத்தாலும், காயார் - (அதற்கு) கோபியார்; செய்யும் சிறப்பு - (அவர் எனக்கு) செய்யுமின்பமாவது, அனைத்து அன்றே - அவ்வளவன்றே?

1208. He will not be angry however much I may think of him; is it not so much the delight my beloved affords me?

க. விளியுமென் னின்னுயிர் வேறல்ல மென்பா  
ரளியின்மை யாற்ற நினைந்து.

[தலைமகன்றாதுவரக் கானாது வருந்துகின்றாள் வற்புறுத்துங்  
தோழிக்குச் சொல்லியது.]

(பரி - ளா.) எ-து,-முன்டெல்லாம் நாமிருவரும் வேறல்லமென்று சொல்லுவார தளியின்மையை மிகவுங்கினாந்து எனதினியவுயிர் கழியாவின்றது, எ-று.

அளியின்மை - பின்வருவராகலுமாய்ப்பிரிதலும், பிரிந்து வாராமையும், ஆண்டுசின்றுமித் தூதுவிடாமையும் முதலாயின. பிரிவாற்றல் வேண்டுமென வற்புறுத்தாட்கு என்னுயிர் கழிகின்றது பிரிவிற்கன்று அவரன்பின்மைக்கென எதிரழிந்து கூறியவாறு.

(தெ-ப-ா.)—வேறு அல்லம் என்பார் - (முன்னெல்லாம் நாமிருவரும்) வேறல்லேமென்று சொல்லுவாரது, அளி இன்மை-அருளில்லாமையை, ஆற்ற நினைந்து-மிகவும் நினைந்து, என் இன் உயிர் - எனது இனிதாகியவுயிர், விளியும் - கழிகின்றது.

1209. My precious life is wasting away by thinking too much on the cruelty of him who said we were not different.

க. விடாஅது சென்றாக் கண்ணினாற் காணப்  
படாஅதி வாழி மதி.

[வன்புறை யெதிரழிந்தாள் காமமிக்க கழிப்பாற் சொல்லியது.]

(பரி - ளா.) எ-து,-மதியே என்னெஞ்சின் இடைவிடாதிருங்தே விடப்போயினா யானென்கண் ணளவானுயினும் எதிர்ப்படுமேவகை நீப்பா தோழிவாயாக, எ-று.

கண்ணளவா னெதிர்ப்படுதலாவது மதி இருவரானு சோக்கப்படுதலின் இருவர்கண்ணும் அதன்கண்ணே சேர்தல். முதலொடு சினைக்கொற்றுமையுண் மையிற் சென்றாக்காணவென்றும், குறையுறுகின்றாகவின் வாழியென்றுங் கூறினாள். இனிப் படாதென்பது பாடமாயின், கணவிடைக் கண்ணினாற் கானுமாறு மதி படுகின்றதில்லையென அதனாற் றுயில்பெறுது வருந்துகின்றாள் கூற்றுக்குக் கூற்றாருட்கு வாழியென்பது அசைநிலை.

(தெ - ப - கா.) — மதி - சந்திரனே, வாழி - வாழக்கடவாய் ; விடாது - (என்னெஞ்சை) விடாதிருந்தே, சென்றாக - (விட்டுப்) போயினா, கண்ணினால் - கண்ணளவாலாயினும், காண - எதிர்ப்படும்வகை, படாதி - (நீ) மறையாதிருப்பாயாக.

1210. May you live, O Moon. Do not set, that I mine eyes may see him who has departed without quitting my soul.

### கலை - ம். அதி. கனவுநிலையாத்தல்.

அஃதாவது தலைமகள் தான்கண்ட கனவினது நிலைமையைத் தோழிக்குச் சொல்லுதல். அக்கனவு நனவின்க னினைவுமிகுசியாற் கண்டதாகவின், இது னினைந்தவர் புலம்பவின்பின் வைக்கப்பட்டது.

க. காதலர் தூதொடு வந்த கனவினுக் கியாதுசெய் வேன்கொல் விருந்து.

[தலைமகன் ரூது வரக்கண்டாள் சொல்லியது.]

(பரி - கா.) எ-து,—யான் வருந்துகின்றதறிந்து அதுதீரக் காதலர் விடுத்த தாதினைக்கொண்டு என்மாட்டுவந்த கனவினுக்கு யான் விருந்தாக யாதீங்கெய்வேன்? எ-து.

விருந்தென்றது விருந்திற்குச் செய்ய முபகாரத்தினை. அது கனவிற்கொன்று காணுமையின், யாதுசெய்வே னென்றார்.

(தெ - ப - கா.) — (யான் வருந்துகிறதை அறிந்து அதுதீர விடுத்த), காதலர் - தலைவரது, தூதொடு - தூதைக்கொண்டு, வந்த - (என்னிடத்து) வந்த, கனவினுக்கு—, விருந்து - விருந்தாக, யாதுசெய்வேன் - என்னசெய்யமாட்டுவேன்?

1211. Wherewith shall I feast the dream which has brought me my dear one's messenger?

உ . கயலுண்கண் யானிரப்பத் துஞ்சிற் கலந்தார்க் குயலுண்மை சாற்றுவேன் மன்.

[தூதுவிடக் கருதியாள் சொல்லியது.]

(பரி-கா.) எ-து,—துஞ்சாது வருந்துகின்ற என்கயல்போலு முன்கண்கள் யானிரந்தாற் றஞ்சமாயின் கனவிடைக் காதலாக் காண்பேன், கண்டால் அவர்க்கியா ஞற்றியுளேனேய தன்மையை யானே விரிப்பசொல்வேன், எ-று.

கயலுண்கணைன்றார், கழிந்த நல்த்திற்கிரங்கி. உயல் - காமநோய்க்குத் தப்புதல். துதர்க்குச் சொல்லாது யாமடக்குவனவும் சொல்லுவனவற்றுள் ஞஞ்சுருக்குவனவற்றின் பரப்புந்தோன்றச் சொல்வேனன்னுங் கருத்தாற் சாற்றுவேனன்றார். இனி அவையுந்துஞ்சா சாற்றலுங் கூடாதென்பதுபட னின்றமையின், மன் ஒழியிசைக்கள் வந்தது. முன்னுங்கண்டாள் கூற்றுகளின், சனவுஷிலை யுதாத்தலாயிற்று.

(தெ - ப - ளா.)—கயல் உண் கண்-(தூங்காதழிகின்ற) என் கயல்போலு மையுண்ட கண்கள், யான்—, இரப்ப - இரங்தால், துஞ்சின்-தூங்குமாயின், கலங்தார்க்கு-(கனவிலே காணப்பட்ட) தலைவர்க்கு, உயல் உண்மை - பொறுத்திருக்கிற தன்மையை, சாற்றுவேன் - (யானே) விரியச்சொல்லுவேன்.

1212. If my fish-like painted eyes should, at my begging, close in sleep, I could fully relate my sufferings to my lord.

ஈ. நனவினு னல்கா தவரைக் கனவினுற்  
காண்டலி னுண்டென் னுயிர்.

[ஆற்றுளைக் கவன்றுத்து ஆற்றுவனென்பதுபடச்  
சொல்லியது.]

(பரி - ளா.) எ-து,—நனவின்கண் வந்து தலையளிசெய்யாதாரை யான் கனவின்கட்கண்ட காட்சியானே என்னுயிருண்டாகானின்றது, எ-று.

மூன்றஞ்சுபுகள் ஏழன்பொருண்மைக்கண் வந்தன. அக்காட்சியானே யானுற்றியுளேனுகின்றேன் நீ கவலல்வேண்டா வென்பதாம்.

(தெ-ப-ளா.)—நனவினுன் - நனவில்(வந்து), நல்காதவரை-அருள்செய்யாத தலைவரை, கனவினுன் - கனவிடத்து, காண்ட வின் - கானுதலால், என் உயிர்—, உண்டு - இருக்கின்றது.

1213. My life lasts because in my dream I behold him who does not favour me in my waking hours.

ஈ. கனவினு னுண்டாகுங் காம நனவினு  
னல்காரை நாடித் தரற்கு.

[இதுவுமது.]

(பரி - ளா.) எ-து,—நனவின்கண்வந்து தலையளி செய்யாதாரை அவர் சென்றுழி நாடிக்கொண்டுவந்து கனவு தருதலான் அக்கனவின்கண்ணே எனக் கின்பமுண்டாகானின்றது, எ-று.

காமம் - ஆகுபெயர். நான்காவது மூன்றஞ்சொருண்மைக்கண் வந்தது. இயல்பான் நல்காதவரை அவர்சென்ற தேயமறிந்து சென்று கொண்டுவந்து தந்து நல்குவித்த கனவால் யானுற்றுவ லென்பதாம்.

(தெ - ப - ளா.)—நனவினுன் - நனவில்(வந்து), நல்காரை-அருள்செய்யாதவரை, நாடித் தரற்கு-(அவர்போனவிடம்) தேடி க்கொண்டுவந்து தருதலால், கனவினுன் - அக்கனவில், காமம் - இன்பமானது, உண்டாகும் - (எனக்கு) உண்டாகின்றது.

1214. There is pleasure in my dream, because in it I seek and obtain him who does not visit me in my wakefulness.

ஈ. நனவினுற் கண்டதூல மாங்கே கனவுந்தான்  
கண்டபொழுதே யினிது.

## [இதுவுமது.]

(பரி-ா.) எ-து,—முன்னவின்கண் அவரைக்கண்டு ருகர்ந்த வின்பங்தானு; மினிதாயிற்று அப்பொழுதே, இன்று கனவின்கட்கண்டு ருகர்ந்த வின்பமும் அக்கண்டபொழுதே யினிதாயிற்று, அதனால் எனக்கிரண்டு மொத்தன, எ-று.

இனிதென்பது முன்னங்கூட்டப்பட்டது. கனவு-ஆகுபெயர். முன்னும் யான்பெற்றதில்வளவே, இன்னும் அது கொண்டாற்றுவலென்பதாம்.

(தெ-ப-ா.)—நனவினான் - (முன்னே) நனவினிடத்து, கண்டதும் - (தலைவரா) கண்டு அனுபவித்தவின்பழும், ஆங்கே-அக்கண்டபொழுதே, இனிது-இனிதாயிற்று; கனவுந்தான்- (இன்று) கனவினிடத்துக் (கண்டு அனுபவித்த வின்பழும்), கண்ட பொழுதே-இக்கண்டபொழுதே, இனிது-இனிதாயிற்று; (அதனால் எனக்கு இரண்டும் ஒத்தன.)

1215. I saw him in my waking hours, and then it was pleasant ; I see him just now in my dream, and it is (equally) pleasant.

கா. நனவென வொன்றில்லை யாயிற் கனவினாற் காதலர் நீங்கலர் மன்.

## [இதுவுமது.]

(பரி-ா.) எ-து,—நனவென்று சொல்லப்படுகின்ற ஒருபாவி இல்லையாயின், கனவின்கண்வந்து கூடிய காதலர் என்னைப் பிரியார், எ-று.

ஒன்றென்பது அதன்கொடுமைவிளக்கி நின்றது. அஃது இடையேப்பகுந்து கனவைப்போக்கி அவரைப் பிரிவித்ததென்பது பட நின்றமையின், மன் ஒழு யிசைக்கண் வந்தது. கனவிற்பெற் றுத்துகின்றமை கூறியவாறு.

(தெ-ப-ா.)—நனவு என ஒன்று - நனவென்று சொல்லப் படுகின்ற ஒருபாவி, இல்லை ஆயின் - இல்லாவிடுன், கனவினான் - கனவினிடத்து (வந்துகூடிய), காதலர் - அன்பர், நீங்கலர் - (என்னை) பிரியார்.

1216. Were there no such thing as wakefulness, my beloved (who visited me) in my dream would not depart from me.

எ. நனவினு னல்காக் கொடியார் கனவினு னன்னென்மைப் பீழிப் பது.

[விழித்துழிக் காணுளாயினால் கனவிற்கூட்ட நினைந்து ஆற்றுளாய்ச் சொல்லியது.]

(பரி-ா.) எ-து,—ஒருஞான்றும் நனவின்கண் வந்து தலையளிசெய்யாத கொடியவர் நாடோறுங் கனவின்கண் வந்து நம்மைவருத்துவது எவ்வியைபுற்றி, எ-று.

பிரிதலும் பின்னினைந்து வாராமையுநோக்கிக் கொடியாளான்றும், கனவிற்றேண்மேலராய் விழித்துழிக் கரத்தவின் அதனாலும் துன்பமாகாலின்ற தெ

ங்பாள் பீழிப்பதென்றுங் கூறினால். நனவினில்லது கனவினுமில்லையென்பார், அது கண்டிலமென்பதாம்.

(தெ - ப - ளா.)—நனவினால் - (ஒருதினமாயினும்) கனவில் வந்து, நல்கா - அருள்செய்யாத, கொடியார்—, கனவினான் - (இனங்தோறும்) கனவில் வந்து, எம்மை—, பீழிப்பது - வருத்து வது, என் - யாதுபற்றி.

1217. The cruel one who would not favour me in my wakefulness, what right has he to torture me in my dreams?

அ. துஞ்சுங்காற் ரேண்மேல் ராகி விழிக்குங்கா  
னெஞ்சத்த ராவர் விளாங்து.

[தானுற்றுதற்பொருட்டுத் தலைகளை யியற்பழித்தாட்கு  
இயற்படமொழிந்தது.]

(பரி - ளா.) எ-து,—என்னெஞ்சு விடாதுறைகின்ற காதலர் யான் றுஞ் சும்பொழுது வந்து என்றேண்மேலராய்ப் பின் விழிக்கும்பொழுது விளாங்து பழைய நெஞ்சின்கண்ண ராவர், எ-று.

கலவிவிட்டுமறையுங் கடுமைபற்றி விளாங்தென்றார். ஒருகாலும் என்னி னீங்கி யறியாதானா நீ நோவற்பாலையல்லை யென்பதாம்.

(தெ - ப - ளா.)—(என்னெஞ்சு விடாமல் உறைகின்ற காதலர்), துஞ்சும்கால் - (யான்) தாங்கும்போது, தோள்மேலர் ஆகி—, விழிக்கும் கால் - (பின்) விழிக்கும்போது, விளாங்து—, நெஞ்சத்தர் ஆவர் - (பழைய) நெஞ்சினுள்ளவராவர்.

1218. When I am asleep he rests on my shoulders, (but) when I awake he hastens into my soul.

க. நனவினு னல்கானா நோவர் கனவினாற்  
காதலர்க் கானு தவர்.

[இதுவுமது.]

(பரி-ளா.) எ-து,—தமக்கொருகாதலரின்மையின் அவரைக் கனவிற்கண் டறியாத மகளிர் தாமறிய நனவின்கண் வந்து நல்காத நங்காதல்லா அன்பில கொன நோவா நிற்பர், எ-று.

இயற்பழித்ததுபொருது புலக்கின்றாகலின், நன்மைதோன்றக் கூறி னால். தமக்குங் காதலருளராய் அவரைக் கணவிற்க கண்டறிவாராயின் நங்காதலர் கனவின்கணுற்றி நல்குதலறிந்து நோவாகொன்பதாம்.

(தெ - ப - ளா.)—(தமக்கு ஒருகாதலர் இல்லாமையாலே), கனவினான் - கனவிலே, காதலர்க் கானுதவர் - அக்காதல்லாக்கா னைலறியாதமகளிர், நனவினால் - (தாம் அறிய) நனவில்வந்து, நல்கானா - அருள்செய்யாத (எனது) காதல்லா, நோவர் - (அன்பில கொன்று) நோவாநிற்பார்.

1219. They who have no dear ones to behold in their dreams blame him who visits me not in my waking hours.

க. நனவினு னங்சித்தா ரொன்பர் கனவினுற்  
கா ஞார்கொ வீவ்ளு ரவர்.

[இதுவுமது:]

(பரி-ஈ.) எ-து,—இவ்லூரின்மகளிர் நனவின்கண் நம்மை நீத்தாரொன்று நங்காதல்லாக் கொடுமை சூருகிற்டப், அவர் கனவின்கண் நீங்காதுவருதல் கண்டறியாரோ, எ-து.

என்னெடு தன்னிடை வேற்றுமையின்றுயின் யான்கண்டது தானுங்கண் டமையும், அதுகானாது அவனாக்கொடுமை சூருகின்றமையின் அயலாளேயா மென்னுங்கருத்தால், இவ்லூரவரொன்றுள்.

(தெ - ப - ஈ.)—இ ஊரவர் - இவ்லூரின் மகளிர், நனவினுல்-நனவினிடத்து, நம் நீத்தார் என்பர்-நம்மைவிட்டு நீங்கினு ரொன்று (தலைவர்மேலேகொடுமை) சொல்லாநிற்பர்; கனவினுன்-கனவினிடத்து, காஞ்சர்கொல் - (அவர்நீங்காது வருதலை) கண்டறியாரோ.

1220. The women of this place say he has forsaken me in my wakefulness. I think they have not seen him visit me in my dreams.

கடை - ம். அதி. பொழுதுகண்டிரங்கல்.

அஃதாவது மாலைப்பொழுது வந்துழி அதனைக்கண்டு தலைமகளிரங்குதல். கனு முந்துரைத் வினையில்லை யென்பதுபற்றிப் பகற்பொழுதாற்றி யிருந்தாட்கு உரியதாகவின், இது கனவுசிலையுரைத்தலின்பின் வைக்கப்பட்டது.

க. மாலையோ வல்லை மணந்தா ருயிருண்ணும்  
வேலைங் வாழி பொழுது.

[பொழுதொடு புலங்குசொல்லியது.]

(பரி-ஈ.) எ-து,—பொழுதே, நீ முன்னாள்களின் வந்த மாலையோவெனின், அல்லை; இருந்தவாற்றுண் அங்காட்காதல்லா மணந்த மகளிருயினா யுன் னும் இறுதிக்காலமாயிருந்தாய், எ-து.

முன்னாள்-கூடியிருந்த நாள். அங்காண்மணந்தாரொனவே, பின்பிரிந்தாரா தல் பெறுதும். வாழியென்பது குறிப்புச்சொல், “வாலிமை மகளி ருயிர்ப்பொ தியவிழ்க்குங் காலை” என்றால் ஈண்டுப் பொதுமையாற் சூறப்பட்டது. வேலையென்பது ஆகுபெயர். வேலையென்பதற்கு வேலாயிருந்தா யென்பாரு மூளர்.

(தெ-ப-ஈ.)—பொழுது - பொழுதே, வாழி - வாழுக்கட வாய்; நீ மாலையோ அல்லை - (முன்னாள்களின்வந்த) நீ மாலைக்கா

வலமோ அல்லை ; மணங்தார் - (அங்காள்களிலே காதல்லாக்கூடிய) மகனிரது, உயிர் உண்ணும் - உயிரையுண்ணுகிற, வேலை - முடிவுகாலமாயிருந்தாய்.

1221. Live, O you evening; are you (the former) evening ? No, you are the season that slays (married) women.

உ. புன்கண்ணை வாழி மருண்மாலை யெங்கேள்போல் வன்கண்ணை தோனின் ருணை.

[தன்னுட்கையாற்றை அதன்மேலிட்டுச் சொல்லியது.]

(பரி-ஞா.) எ-து,—மயங்கியமாலாய், நீயுமெம்போலப் புன்கண்ணை யை பாயிருந்தாய் ; நின்றுணையும் எந்துணைபோல வன்கண்மையுடையதோ, கூறுவாயாக, எ-று.

மயங்குதல் - பகலுமிரவுங் தம்முள்ளே விரவுதல் ; கலங்குதலுங் தோன்ற நின்றது. புன்கண்ணையிழுத்தல் ; அதுபற்றித் துணையுண்டாக்கிக் கூறினாள். எச்சவும்மை விகாரத்தாற் ரெங்கது. எமக்குத்துண்பஞ் செய்தாய், நீயுமின்ப முற்றிலை யென்னுங் குறிப்பால் வாழியென்றார்.

(தெ-ப-ஞா.)—மருள் மாலை - மயங்கிய மாலையே ! வாழி - வாழுக்கடவாய் ; (நீயும்), புன் கண்ணை - (எம்போல்) ஒளியிழுப்பை யுடையாய் ; நின் துணை - உனது துணையும், எம் கேள்போல் - எமது துணைபோல, வன் கண்ணதோ - இரக்கமில்லாமை யுடையதோ, (சொல்லு.)

1222. A long life to you, O dark evening ! You are sightless. Is your help-mate (also) as hard-hearted as mine.

ஈ. பனியரும்பிப் பைதல்கொண் மாலை துனியரும்பித் துண்பம் வளர வரும்.

[ஆற்றல்வேண்டுமென்ற தோழிக்குச் சொல்லியது.]

(பரி-ஞா.) எ-து,—காதலர்கூடிய நாளெல்லாம் என்முன் நடுக்கமெய்திப் பசந்துவந்த மாலை இங்காள் எனக் கிறந்துபாடு வந்துதோன்றி அதற்குளதாங் துண்பம் ஒரு காலைக்கொருகால் மிகவாராசின்றது, எ-று.

குளிர்க்கிதோன்ற மயங்கிவரு மாலையென்னஞ் செம்பொருள் இக்குறிப் புனராசின்றது. துனி - உயிர்வாழ்தற்கண் வெறுப்பு. அதனால் யானுற்றுமாதென்னையென்பது குறிப்பெச்சம்.

(தெ-ப-ஞா.)—(தலைவர் கூடியநாளெல்லாம்), பனி அரும்பி - (என்முன்னே) நடுக்கமடைந்து, பைதல் கொள் மாலை - பசந்துவந்த மாலையானது, துனி அரும்பி - (எனக்கு) உயிர்வாழ்தலேல் வெறுப்புண்டாகி, துண்பம் - (அதற்கு உண்டாகிற) துன்பம், வளர - (ஒருகாலைக்கொருகால்) மிக, வரும் - வருகின்றது.

1223. The evening that (once) came in with trembling and dimness (now) brings me an aversion for life and increasing sorrow.

ச. காதல் ரில்வழி மாலை கொலைக்களத்  
தேதிலர் போல வரும்.

[இதுவுமது.]

(பரி - ளா.) எ-து, —காதலருள்ள பொழுதெல்லாம் என்னுயிர் தளிர்ப்ப வந்தமாலே, அவரில்லாத இப்பொழுது அஃதொழிந்து நிற்றலேயன்றிக் கொல் மூங்களியிற் கொலைஞர் வருமாறுபோல அவ்வியிகோட்டற்கு வாரானின் ரது, எ-று.

ஏதிலர் - அருள்யாதுமில்லார். முன்னெல்லாம் எனக்கு நட்பாய் இன்பஞ் செய்துவந்தபொழுதும் இன்று என்மேற்பகையாய்த் துன்பஞ் செய்துவாரா வின்றது, இனி யான்றறமா தென்னை யென்பதாம்.

(தெ - ப - ளா.)—மாலை - (தலைவர் உள்ளபொழுதெல்லாம் என்னுயிர் தளிர்க்கவந்த) மாலை, காதலர் இல் வழி-தலைவரில்லாத இப்பொழுது, கொலைக் களத்து-கொலைசெய்கிற இடத்திலே, ஏதிலர் போல - கொலைஞர்போல, வரும் - (அவ்வியிகோக் கொள்ஞாதற்கு) வருகின்றது.

1224. In the absence of my lover, evening comes in like slayers on the field of slaughter.

ஞ. காலைக்குச் செய்தநன் தென்கொ வெவன்கொல்யான் மாலைக்குச் செய்த பகை.

[இதுவுமது.]

(பரி - ளா.) எ-து, —காலையும், மாலையும், அவர் கூடியஞான்றுபோலாது இஞ்ஞான்று வேறுபட்டு வாரானின்றன : அவற்றுள், யான் காலைக்குச் செய்த அபகாரம் யாது மாலைக்குச் செய்த அபகாரம் யாது ? எ-று.

கூடியஞான்று பிரிவென் றஞ்சுப்பண்ணையை காலை அஃதொழிந்து இஞ்ஞான்று கங்குலவெள்ளத்திற்குக் கனாயாய் வாரானின்ற தென்னுங்கருத்தால் நன் தென்கொலென்றும், கூடியஞான்று இன்பஞ்செய்துவந்த மாலை அஃதொழிந்து இஞ்ஞான்று அளவிறுன்பஞ்செய்யானின்ற தென்னுங்கருத்தாற் பகையெவன்கொலென்றுங் கூறினாள். பகை-ஆகுபெயர். தன்னேடொத்த காலைபோலாது மாலை தன்கொடுமையாற் றுன்பஞ்செய்யானின்ற தென்பதாம்.

(தெ-ப-ளா.)—(காலையும், மாலையும், அவர் கூடியநாள்போல வல்லாமல் இன்று வேறுபட்டு வருகின்றன ; அவைகளுள்), காலைக்கு—, செய்த - (என்னாலே) செய்யப்பட்ட, நன்று - உபகாரம், என் - யாது ? மாலைக்கு—, செய்த - செய்யப்பட்ட, பகை-அபகாரம், எவன் - யாது ?

1225. What good have I done to morning (and) what evil to evening ?

கூ. மாலைநோய் செய்தன் மணந்தா ரகஸாத காலை யறிந்த திலேன்.

கஉந்-ம். அதி. பொழுதுகண்டிரங்கல்.

ஞக 571

[இன்று இன்னையாகின்ற நீ அன்று அவர்பிரிவிற்குடம்பட்ட  
தென்னையென்றாக்குச் சொல்லியது.]

(பரி - ளா.) எ-து,—முன்னெல்லாம் எனக்குநட்பாய் இன்பஞ் செய்து  
போந்த மாலை இன்று பகையாய்த் துன்பஞ்செய்தலைக் காதலர் பிரிதற்குமுன்  
னே அறியப்பெற்றிலேன், எ-று.

இங்னாம் வேறுபடுத லறிந்திலேன், அறிந்தேனுமின் அவர்பிரிவிற் குடம்  
படே னென்பதாம்.

(தெ - ப - ளா.)—மாலை - (முன்னெல்லாம் எனக்கு நட்பாய் இன்பஞ்செய்துவந்த) மாலைக்காலம், நோய் செய்தல் - (இன்றுபகையாய்) துன்பஞ் செய்தலை, மணந்தார் - தலைவர், அகலாத காலை - பிரிதற்கு முன்னே, அறிந்தது இலேன் - அறியப்பெற்றிலேன்.

1226. Previous to my husband's departure, I knew not the painful nature of evening.

எ. காலை யரும்பிப் பகலெல்லாம் போதாகி  
மாலை மலருமிங் நோய்.

[மாலைப்பொழுதின்கண் இனையையாதற்குக் காரண  
மென்னை யென்றாக்குச் சொல்லியது.]

(பரி-ளா.) எ-து,—இக்காமநோயாகிய பூக் காலைப்பொழுதின்கணரும்பி  
பகற்பொழுதெல்லாம் பேரரும்பாய் முதிர்ந்து மாலைப்பொழுதின்கண் மலரா  
நிற்கும், எ-று.

துயிலெழுந்தபொழுதாகவிற் கணவின்கட்சுட்ட நினைந்தாற்றுதல்பற்றிக்  
காலையரும்பியென்றும், பின் பொழுது செலச்செல அதுமறந்து பிரிவள்ளி  
யாற்றுளாதல்பற்றிப் பகலெல்லாம் போதாகியென்றும், தத்தங்குணையை யுள்  
விவந்து சேரும் விலங்குகளையும் மக்களையுங்கண்டு தான் அக்காலத்தி னுகர்ந்த  
வின்பிளினைந்தாற்றுமை மிகுதிபற்றி மாலைமலருமென்றுங் கூறினால். பூப்போ  
ல இந்நோய் காலவயத்த தாகாவின்றதென்பது உருவகத்தாற் பெறப்பட்டது.  
ஏகதேச ஒருவகம்.

(தெ-ப-ளா.)—இங் நோய் - இக்காமநோயாகிய (பூ), காலை  
யரும்பி - காலைப்பொழுதில் அரும்பி, பகல் எல்லாம் போது  
ஆகி - பகற்பொழுதெல்லாம் பெரிய அரும்பாய் முதிர்ந்து,  
மாலை மலரும் - மாலைப்பொழுதில் மலர்கின்றது.

1227. This malady buds forth in the morning, expands all day long  
and blossoms in the evening.

அ. அழல்போலு மாலைக்குத் தூதாகி யாயன்  
குழல்போலுங் கொல்லும் படை.

[இதுவுமது.]

(பரி-ா.) எ-து,—முன்னென்லாம் இனிதாய்ப்போந்த ஆயன்குழல் இது பொழுது அழல்போலக் சுடுவதாய் மாலைக்குத் தூதுமாய் அதுவங் தென்னைக் கொல்வழிக் கொல்லும் படையு மாயிற்று, எ-று.

பின்னின்ற போலுமென்பது உரையசை. முன்னோ வரவுணர்த்தலிற் றாதாயிற்று; கோற்றகருவியாகவிற் படையாயிற்று. தானே சுடவல்லமாலை இத்துணையும் பெற்றால் என்செய்யா தென்பதாம்.

(தெ - ப - ா.)—ஆயன் குழல் - (முன்னென்லாம் இன்பஞ் செய்த) இடையன்னது வேணுநாதம், அழல் போலும் - (இப்போது) நெருப்புப்போலே சுடுவதாகி, மாலைக்கு தூது ஆகி—, (அம் மாலைவங்து என்னைக் கொல்லுமிடத்து), கொல்லும் படை - கொலைசெய்யும் படையுமாயிற்று.

1228. The shepherd's flute now sounds as a fiery forerunner of night, and is become a weapon that slays (me).

கூ. பதிமருண்டு பைத ஹுழக்கு மதிமருண்டு  
மாலை படர்தரும் போழ்து.

[இதுவுமது.]

(பரி-ா.) எ-து,—இதற்கு முன்னென்லாம் யானே மயங்கி நோயுழங் தேன் இனிக் கண்டாரும் மதிமருஞும்வகை மாலை வரும்பொழுது இப்பதியெல்லாம் மயங்கி நோயுழக்கும், எ-று.

மதிமருளவென்பது மதிமருண்டெனத் திரிந்துநின்றது. கூற்றமாகக் கருதிக் கூறினாகவின், மாலைப்படர்தரும்போழ்தென்றாள். யானிறந்துபடுவ லென் பதாம், மாலை மயங்கிவரும் போழ்தென மதிவிலைகலங்கி நோயுழக்குமென்றுணர்ப்பாருமூர்.

(தெ-ப-ா.)—(இதற்கு முன்னென்லாம் யானே மதிமயங்கி நோயுழங்கேன்), மதிமருண்டு - (இனிக்கண்டாரும்) மதிமருஞும்வகை, மாலை—, படர்தரும் போழ்து - வரும்பொழுது, பதி-இவ்வுபொல்லாம், மருண்டு - மயங்கி, பைதல் உழக்கும் - நோயை அனுபவிக்கும்.

1229. When night comes on confusing (every one's) mind, the (whole) town will lose its sense and be plunged in sorrow.

கூ. பொருண்மாலை யாள்ளா யுள்ளி மருண்மாலை  
மாயுமென் மாயா வுயிர்.

[இதுவுமது.]

(பரி-ா.) எ-து,—காதலர் பிரிவைப் பொறுத்து இறந்துபடாதிருந்த என்னுயிர் இன்று பொருளியல்பே தமக்கியல்பாக வுடையவளா நினைந்து, இம் மயங்குமாலைக்கண்ணே இறந்துபடாநின்றது, எ-று.

குறித்தபருவங் கழியவும் பொருள்முடிவுகோக்கி வாராமையிற் சொல் வேறு படாமையாகிய தம்மியல்பொழிந்தவர் அப்பொருளியல்பே தம்மியல் பாயினார், காலமிதுவாயிற்று, இனி நீ சொல்கின்றவாற்றுத் பயணில்லையென்பதாம்.

(தெ-ப-ா.)—என் மாயா உயிர் - (பிரிவைப்பொறுத்து) இறவாதிருந்த என்னுயிரானது, பொருள் மாலை ஆளா - பொருளியல்பே தமக்கியல்பாக வுடையவரை, உள்ளி - நினைந்து, மருள் மாலை - இம் மயங்கு மாலையிலே, மாயும் - மாய்கின்றது.

1230. My (hitherto) unextinguished life is now lost in this bewildering night at the thought of him who has the nature of wealth.

### கலச-ம். அதி. உறுப்புநலனமிதல்.

அஃதாவது தலைமக டன் கண்ணும், தோரும், நுதலுமுதலாய அவயவங்கள் தம்மழகழிதல். இஃது, இரக்கமிக்குழி நிகழ்வதாகவின், பொழுதுகண்டிரங்கவின்பின் வைக்கப்பட்டது.

க. சிறுமை நமக்கொழியச் சேட்சென்று ருள்ளி நறுமலர் நாணின கண்.

[ஆற்றுமைமிகுதியான் வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது.]

(பரி-ா.) எ-து,—இவ்வாற்றுமை நங்கன்னே விற்பத் தாஞ்சேணி டைச்சென்ற காதலை நிர்ஜெக்தமுதலால் நின்கண்கள் ஒளியிழந்து முன்றமக்கு நாணிய நறுமலர்கட்கு இன்று தாம் நாணிவிட்டன, எ-று.

நமக்கென்பது வேற்றுமை மயக்கம். உள்ளவென்பது உள்ளியென்த திரிந்து நின்றது. உள்ளுதலென்பது காரணப் பெயர் காரியத்திற்காய வாகு பெயர். இவை கண்டார் அவராக் கொடுமை கூறுவர் நீயாற்றல் வேண்டுமென்பது கருத்து.

(தெ-ப-ா.)—சிறுமை - இப்பொருமை, நமக்கு ஒழிய - நம்மிடத்துநிற்க, சேண் சென்றூர் - நெடுந்தூரத்திலே சென்ற தலைவரை, உள்ளி - நினைத்து (அழுதலால்), கண் - (உள்) கண்கள், (ஒளியிழந்து), நறுமலர் - (முன்னே தமக்குநாணின) நல்ல மலர்களுக்கு, நாணின - (இன்று) நாணிவிட்டன.

1231. While we endure the unbearable sorrow, your eyes weep for him who is gone afar, and shun (the sight of) fragrant flowers.

உ. நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும் பசந்து பனிவாருங் கண்.

[இதவுமது.]

(பரி-ா.) எ-து,—பசப்பெய்தன்மே ஸீர்வார்கின்ற நின்கண்கள் நம்மானயக்கப்பட்டவரது நல்காமையைப் பிறர்க்குச் சொல்லுவபோலா நின்றன, இனி நீயாற்றல் வேண்டும், எ-று.

சொல்லுவபோறல் அதனை யவருணர்தற் கனுமானமாதல். நயந்தவர்க் கென்று பாட மோதுவாரு முளர்.

(தெ - ப - கா.)—பசந்து - நிறம் வேறுபட்டு, பனிவாரும் கண் - நீர் ஒழுகுகின்ற கண்கள், நயந்தவர் - (நம்மால்) விரும்பப் பட்டவரது, நல்காமை - அருள்செய்யாமையை, சொல்லுவபோலும் - (பிறர்க்குச் சொல்லுவ) போல்கின்றன, (இனி நீ பொறுத்தல்வேண்டும்.)

1232. The discoloured eyes that shed tears profusely seem to betray the unkindness of our beloved.

ஈ. தணந்தமை சால வறிவிப்ப போலு  
மணந்தநாள் வீங்கிய தோள்.

[இதுவுமது.]

(பரி - கா.) எ-து,—காதலர் மனந்த ஞான்று இன்பமிகுதியாற் பூரித்த நின் ரேள்கள் இன்று அவர் பிரிந்தமையை விளங்க உணர்த்துவதுபோல மெலியாளின்றன, இது தகாது, எ-று.

அன்று மவ்வாறு பூரித்து இன்று மிவ்வாறு மெலிந்தால் இரண்டும் கண்டவர் கடிதினறிந்து அவரைத் தகவின்மை கூறுவ ராண்பதாம்.

(தெ - ப - கா.)—மனந்த நாள் - (தலைவர்) கூடிய நாளில், வீங்கிய - (இன்பமிகுதியால்) பூரித்த, தோள் - (நினது) தோள்கள், தணந்தமை - (இன்று அவர்) பிரிந்தமையை, சால அறிவிப்ப போலும் - விளங்க அறிவிப்பவைபோல் வாடுகின்றன, (இது தகாது.)

1233. The shoulders that swelled on the day of our union (now) seem to announce our separation clearly (to the public).

ச. பனைநீங்கிப் பைங்தொடி சேர்குங் துணைங்கித்  
தொல்கவின் வாடிய தோள்.

[இதுவுமது.]

(பரி - கா.) எ-து,—அன்றுங் தந் துணைவர் நீங்குதலான் அவராற்பெற்ற செயற்கை யழகே யன்றிப் பழைய வியற்கை யழகுமிழந்த இத்தோள்கள் இன்றதற்குமேலே தம்பெருமை யிழந்து வளை கழலாளின்றன, இவை யிங்கு என்று செயற்பாலவல்ல, எ-று.

பெருமையிழத்தல்—மெலிதல். பைங்தொடி—பசிய பொன்னாற் செய்த தொடி. சோருமென்னும் வளைத்தொழில் தோண்மேனின்றது. அன்றும் பிரிந்தாளோன்று அவரன்பின்மை யுணர்த்தி இன்றுங் குறித்த பருவத்து வந்தில் ரான்று அவர் பொய்ம்மை யுணர்த்தாளின்றன, இனி அவற்றைக் கூறுகின்றார் மேற் குறையுண்டோ வென்பதாம்.

(தெ-ப-கா.)—துணை நீங்கி - (அன்றும்) துணைவர் நீங்குதலால், (அவராலே பெற்ற செயற்கை யழகுமாத்திர மல்லாமல்),

தொல் கவின் - பழைய இயற்கையழகும், வாடிய தோள் - இழங் த இத்தோள்கள், (இன்று அதற்கு மேலே), பளை நீங்கி - (தம்) பெருமையிழந்து, பைந்தொடி - பசும்பொன்வளைகள், சோரும்-கழலுகின்றன; (இவை இப்படிசெய்யுக் தன்மையனவல்ல.)

**1234.** In the absence of your consort, your shoulders having lost their former beauty and fulness, your bracelets of pure gold have become loose.

ஞ. கொடியார் கொடுமை யுரைக்குங் தொடியொடு  
தொல்கவின் வாடிய தோள்.

[இதுவுமது.]

(பரி - கா.) எ-து, — கவவுக்கை நெகிழினும் ஆற்றுதாட்கு இக்கால நீட்டத்து என்னுமென்று நினையாத கொடியாரது கொடுமையைத் தாமே சொல்லாசின்றன, வளைகளுங் கழன்று பழையவியற்கை யழகு மிழந்த இத்தோள்கள், இனியதனை யா மறைக்குமா ரெண்ணை, எ-று.

உரைக்கு மென்பது அப்பொருண்மை தோன்ற நின்ற குறிப்புச்சொல். ஒடு வேறுவினைக்கண் வந்தது. அவரோடு கலந்த தோள்களே சொல்லுவன வானால் அயலார் சொல்லுதல் சொல்லவேண்டுமோ வென்பதாம்.

(தெ - ப - கா.)—கொடியார் - (தமுவுங்கை விலகினும் பொருதவளுக்கு இப்படி காலநீட்டிப்பில் என்னுமென்று நினையாத) கொடியவரது, கொடுமை - பொல்லாங்கை, உரைக்கும்-சொல்லுகின்றன, தொடியொடு - வளைகளுங்கழன்று, தொல் கவின் வாடிய தோள் - பழைய இயற்கையழகு மிழந்த இத்தோள்கள், (இனி அதனை மறைக்கும் வழி யாது).

**1235.** The (loosened) bracelets, and the shoulders from which the old beauty has faded, relate the cruelty of the pitiless one.

ஞ. தொடியொடு தோணைகிழு நோவ வவரைக்  
கொடிய கொனக்கூற வென்து.

[தானுற்றுதற்பொருட் டியற்பழித்த தோழிக்குத்  
தலைமகள் சொல்லியது.]

(பரி - கா.) எ-து, — யானுற்றவும் என்வயத்த வன்றித் தொடிகள் கழலுமாறு தோள்கண் மெலிய, அவற்றைக் கண்டு, நீ யவரைக் கொடியகொனக்கூறுதலூப் பொருது யானென்றுள்ளே நோவாசின்றேன், எ-று.

ஒடு மேல்வந்த பொருண்மைத்து. யானுற்றே னுகின்றது அவர் வாராத தற் கண்று நீ கூறுகின்றதற் கென்பதாம்.

(தெ-ப-கா.)—(யான் பொறுக்கவும் என்வசப் படாமல்), தொடியொடு - வளைகள் கழலும்படி, தோள் நெகிழு - தோள்கள் வாட, (அவற்றைக்கண்டு), அவரோ—, கொடியார் எனக்கு

576.

குங்கு

கஉச-ம், அதி. உறுப்புநலனமிதல்.

றல் - (நீ) கொடியவளைஞ்சு சொல்லலை, நொங்கு - பொருமல், நோவல் - (என்னுள்ளே) நோகின்றேன்.

1236. I am greatly pained to hear you call him a cruel man, just because your shoulders are reduced and your bracelets loosened.

எ. பாடு பெறுதியோ நெஞ்சே கொடியார்க்கென்  
வாடுதோட் பூச வூராத்து.

[அவ்வியற் பழிப்புப் பொருது தன்னைஞ்சிற்குச்  
சொல்லியது.]

(பரி - கா.) எ-து, — நெஞ்சே, இவள் கொடியா கொங்கின்றவர்க்கு நீ  
சென்று என் மெலிகின்ற தோளினால் விளைகின்ற ஆரவாரத்தைச் சொல்லி  
ஒரு மேம்பாடெட்டு வல்லையோ, வல்லையாயின் அதனை யொப்பதில்லை, எ-று.

கொடியார்க் கென்பது கொடியரல்ல கொங்கின்றவர்க்கு நீ  
புச்சொல். வாடுதோ கென்பதும் அவை தாமே வாடாகின்றன வென்பது தோ  
ன்றவின்றது. பூசல் - ஆகுபெயர். அஃநு அவள் தோணேக்கி யியற்பழித்தன்  
மேலும் அதனும் றனக் காற்றுக்கை மிகன்மேலும் நின்றது. நின்னுடை கே  
ட்டலும் அவர் வருவர், வந்தால் இவையெல்லா நீங்கும், நீங்க அஃநதனக்  
குக் காலத்தினும் செய்த நன்றி யாமாகவின், அதன்பய னெல்லா மெய்துதி  
யென்னுங் கருத்தாற் பாடு பெறுதியோ வென்றாள்.

(தெ - ப - கா.)— நெஞ்சே - நெஞ்சமே! கொடியார்க்கு -  
(இவளாலே) கொடியா கொங்கு சொல்லப்பட்டவர்க்கு, என்வாடு  
தோள் - என்வாடுகின்ற தோளினால் விளைகிற, பூசல் - ஆரவார  
த்தை, உராத்து - சொல்லி, பாடு - ஒரு மேம்பாட்டை, பெறு  
தியோ - அடையவல்லையோ, (வல்லையாயின் அதனை யொப்பது  
இல்லை.)

1237. Can you O my soul! gain glory by relating to the (so-called)  
cruel one the clamour of my fading shoulders?

அ. முயங்கிய கைகளை ஷுக்கப் பசந்தது  
பைங்தொடிப் பேதை நுதல்.

[விளைமுடித்து மீடலுற்ற தலைமகன் முன்னிகழ்ந்தது  
நினைந்து தன்னுள்ளே சொல்லியது.]

(பரி-கா.) எ-து, — தன்னையிறுக முயங்கிய கைகளை இவட்குநோமென்று  
கருதி ஒருஞான் நியானெனகிழ்ந்தேனுக அத்துணையும் பொருது பைங்தொடிகளை  
யனித்த பேதையது நுதல் பசந்தது, அப்பெற்றித்தாய நுதல் இப்பிரிவிற்கியா  
து செய்யுமோ, எ-று.

இனிக் கடிதிற் செல்லவேண்டுமென்பது கருத்து.

(தெ - ப - கா.)— முயங்கிய கைகளை - (தன்னை இறுக)  
தமுவிய கைகளை, (இவனுக்கு நோமென்று நினைத்து), ஊக்க -

(ஒருக்கினம்) தளர்த்தினேனாக; (அம்மாத்திரமும் பொருமல்), பைங்தொடி - பசியவளைகளை அணிந்த, பேதை நுதல்-பேதையது நெற்றியானது, பசந்தது - நிறம் வேறுபாட்டது; (அப்படிப் பட்ட நெற்றி இப்பிரிவிற்கு யாதுசெய்யுமோ?)

1238. When I once loosened the arms that were in embrace, the forehead of the gold-braceleted woman turned sallow.

கூ. முயக்கிடைத் தண்வளி போழப் பசப்புற்ற  
பேதை பெருமழுக் கண்.

[இதுவமது.]

(பரி-ா.) எ-து,—அங்கங்கைகளை யூக்குதலான் அம்முயக்கிடையே சிறுகாற்று நுழைந்ததாக அத்துணையிடையீடும் பொறுது, பேதையுடைய பெரியமழுக்கண்கள் பசப்புற்றன; அந்தன்மையவான கண்கள், மலைகளும் காடும் நாடுமாய இவ்விடையீடுகளையெல்லாம், யாங்கங்கள் பொறுத்தன, எ-று.

தண்மை—ஈண்டு மென்மைமேனின்றது. போழவென்றது உடம்பிரன் மே ஒன்றுனதுதோன்ற நின்றது. மழை - குளிர்ச்சி.

(தெ-ப-ா.)—(அப்படி தழுவிய கைகளைத் தளர்த்தலால்), முயக்கு இடை - அப்புணர்ச்சிக்கு நடுவே, தண் வளி போழ - சிறுகாற்று நுழைந்ததாக, (அவ்வள விடையீடும் பொருமல்), பேதை பெரு மழுக்கண் - பேதையினது பெரிய குளிர்ந்தகண்கள், பசப்புற்ற - பசலைநிற மடைந்தன; (அப்படிப்பட்ட கண்கள் மலைகளும் காடுகளும் நாடுகளும் ஆகிய இவ்விடையீடுகளையெல்லாம் எப்படி பொறுத்தன?)

1239. When but a breath of breeze penetrated our embrace, her large cool eyes became sallow.

கா. கண்ணின் பசப்போ பருவர வெய்தின்றே  
யொண்ணுதல் செய்தது கண்டு.

[இதுவமது.]

(பரி - ா.) எ-து,—தண்வளி போழவந்த கண்ணின் பசப்புத் தண்புற்றது, தனக்கயலாய ஒன்னுதல் விளைத்த பசப்பைக் கண்டு, எ-று.

அது கைகளையூக்க அவ்வளவிற் பசந்தது, யான் கைகளையும் மூக்கி மெய்களு நீங்கிச் சிறுகாற்று ஊடறுக்குந்துணையும் பசந்தில்லெனனத் தன்வன்மையும் அதன் மென்மையுங் கருதி வெள்கிற்றென்பதாம்: ஆகவே அவனுறுப்புக்கள் ஒன்றினென்று முற்பட்டு நலன்மியும், யாங்கடிதிற் சேறுமென்பது கருத்தாயிற்று.


(தெ - ப - ா.)—கண்ணின் பசப்போ-(சிறுகாற்று நுழையவந்த) கண்களின்பசப்போ, பருவரல் எய்தின்று - துள்பமடைந்தது; ஒள் நுதல் - (தனக்கு அயலாகிய) ஒளிபொருங்

578. நுஎஅ கஹா-ம். அதி. நெஞ்சொடுகிளத்தல்.

திய கெற்றியால், செய்தது - விளைக்கப்பட்ட பசப்பை, கண்டு-பார்த்து.

1240. Was it at the sight of what the bright forehead had done  
that the sallowness of her eyes became sad?

கஹா - ம். அதி. நெஞ்சொடுகிளத்தல்.



அஃதாவது ஆற்றுமை மீதாரத் தனக்கோர் பற்றுக்கோடு கானுத தலை மகள் தன்னெஞ்சொடு செய்திறன்றியாது சொல்லுதல். இஃது, உறுப்புகள் தங்கலன்முற்தவழி நிகழ்வதாகவின், உறுப்பு நலன்முதலின்பின் வைக்கப் பட்டது.

க. நினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சே யெனைத்தொ  
மெவ்வநோய் தீர்க்கு மருந்து. [ன்று

[தன்னுற்றுமை திருந்திறநுடியது.]

(பரி-ஈ.) எ-து,—நெஞ்சே இவ்வெவ்வ நோயினைத் தீர்க்கு மருந்தாவ  
தொன்றனை, யான்றியு மாற்றலிலன், எத்தன்மைய தியாதொன்றுயினும் நீ  
யறிந்தெனக்குச் சொல், எ-து.

எவ்வம் - ஒன்றுனுங் தீராமை. உயரினுஞ் சிறந்த நாணினை விட்டுச் செய்  
வதியாதொன்றுயினு மென்பாள், எனைத்தொன்று மென்றாள்.

(தெ - ப - ஈ.)—நெஞ்சே—, எவ்வம் நோய் - ஒன்றுலுங்  
தீராதநோயை, தீர்க்கும் மருந்து—, ஒன்று - ஒன்றை, (நான்  
அறியும்படியாக), எனைத்து ஒன்றும் - எப்படிப்பட்ட தொன்று  
யினும், நினைத்து - அறிந்து, சொல்லாயோ - (எனக்கு) சொல்  
லாயோ.

1241. O my soul, will you not think and tell me some medicine,  
be it what it may, that can cure this incurable malady ?

ஈ. காத லவரில ராகநீ நோவது

பேதமை வாழியென னெஞ்சு.

[தலைமகனைக் காண்டற்கண் வேட்கை மிகுதியாற் சொல்லியது.]

(பரி - ஈ.) எ-து,—என்னெஞ்சே, வாழ்வாயாக, அவர் நங்கட் காதலில  
ராகவும் நீயவர் வரவுநோக்கி வருந்துதற்கேது நின்பேதமையே, பிழிதில்லை,  
எ-து.

நம்மை நினையாமையின் நங்கட்காதலில்லோன்ப தறியலாம், அஃதறியாமை  
மேலும் அவர்பாற்செல்லக் கருதாது அவர்வரவு பார்த்து வருந்தா நின்றூய்,  
இது நீ செய்துகொள்கின்ற தென்னுங் கருத்தாற் பேதமை யென்றாள். வாழி  
இகழ்ச்சிக்குறிப்பு. யாமவர்பாற்சேறலே அறிவாவதென்பதாம்.

(தெ - ப - கா.)—என்னெஞ்சு - எனது நெஞ்சே, வாழி - வாழ்வாயாக; அவர்—, காதல் இலராக - (நம்மேல்) ஆசையில ராகவும், நீ நோவது - நீ (அவர் வரவுபார்த்து) வருந்துதற்குக் காரணம், பேதைமை - (உன்) அறியாமையேயாம், (வேரென்று இல்லை.)

1242. May you live, O my soul! While he is without love, for you to suffer is (simple) folly.

ஈ. இருந்துள்ளி யென்பரித னெஞ்சே பரிந்துள்ளல் பைதனேய செய்தார்க ணில்.

[இதுவுமது.]

(பரி - கா.) எ-து,—நெஞ்சே, அவர்பாற் செல்வதுஞ் செய்யாது ஈண் டிறக்குபவேதுஞ் செய்யாதிருந்து அவர்வரவுநினைந்து நிவருந்துகின்றதென்னை? இப்பையு நேய் செய்தார்மாட்டு நமக்கிரங்கிவரக் கருதுதல் உண்டாகாது, எ-று.

நம்மாட்டருஞ்சைய ரண்மையிற் றுமாக வாரார், நாஞ்சேறலே இனித் தகுவ தென்பதாம்.

(தெ - ப - கா.)—நெஞ்சே - மனமே, இருந்து - (அவரி டத்துக்கும் போகாமல் இங்கேயும் இறங்கிடாமல்) இருந்து, உள்ளி - (அவர்வரவை) நினைந்து, பரிதல் - (நீ) வருந்துகின்றது, என் - என்னை? பைதல் நோய் செய்தார்கண் - இத்துன்பநோய் செய்தவரிடத்து, பரிந்து - (நமக்கு) இரங்கி, உள்ளல் - (வர) நினைத்தல், இல் - உண்டாகாது.

1243. O my soul, why remain (here) and suffer thinking (of him)? There are no lewd thoughts (of you) in him who has caused you this disease of sorrow.

ஈ. கண்ணுங் கொள்சேறி நெஞ்சே யிவையென்னைத் தின்னு மவர்க்காண லுற்று.

[இதுவுமது.]

(பரி-கா.) எ-து,—நெஞ்சே நியவர்பாற் சேறலுற்றுயாயின் இக்கண்களை யும் உடன்கொண்டு செல்வாயாக; அன்றி நீயே சேறியாயின், இவைதாக் காட்சி விதுப்பினால் அவ்வாக் காண்டல்வேண்டி நீகாட்டென்று என்னைத் தின்டனபோன்று நலியா நிற்கும், எ-று.

கொண்டென்பது கொளவெனத் திரிந்து நின்றது. தின்னுமென்பது இலக்கணக்குறிட்டு. அங்கல்வு தீர்க்கவேண்டு மென்பதாம்: என்றது தான்சேறல் குறித்து.

(தெ - ப - கா.)—நெஞ்சே—, (நீ அவரிடத்துச் செல்லலுற்றுயாயின்), கண்ணும் கொள சேறி - இக்கண்களையும் உடன்

கொண்டு செல்லு; (அல்லாமல் நீமாத்திரம் செல்வாயானால்), இவை - இக்கண்கள், அவர் காணல் உற்று - அவரைக் காணல் வேண்டி, என்னை—, தின்னும் - (நீகாட்டென்று) தின்பனவபோல் வருத்தும்.

1244. O my soul, take my eyes also with you. (If not), these would eat me up (in their desire) to see him.

ஞ. செற்று ரொனக்கை விடலுண்டோ நெஞ்சேயா  
முற்று வருஷ தவர்.

[இதவுமது.]

(பரி - ளா.) எ-து,—நெஞ்சேயாம் தம்மையுத் தாழூருத நங்காதலா வெறுத்தாளன்று கருதிப் புலந்து கைவிட்டிருக்கும் வவி நமக்குண்டோ இல்லை, எ-று.

உறுதல்—அன்பு படுதல். அவ்விலியின்மையின் அவர்பாற் செல்வதே நமக் குத் தகுவ தென்பதாம்.

(தெ - ப - ளா.)—நெஞ்சே - மனமே, யாம்—, உற்றால் - (தம்மை) விரும்ப, உருதவர் - (நம்மை) விரும்பாத தலைவரா, செற்றார் என - வெறுத்தாளன்று நினைந்து, கை விடல் - (பினா நகி) கைவிட்டிருக்கும்வழி, உண்டோ - (நமக்கு) உண்டோ, [இல்லை.]

1245. O my soul, can he who loves not though he is beloved, be forsaken saying he hates me (now)?

ஈ. கலந்துணர்த்துங் காதலர்க் கண்டாற் புலந்துணராய்  
பொய்க்காய்வு காய்தியென் ணெஞ்சு.

[தலைமகன் கொடுமை நினைந்து செலவுடன்படாத  
நெஞ்சினைக் கழறியது.]

(பரி - ளா.) எ-து,—என்னெஞ்சே, யான்றம்மொடு புலந்தால் அப்புவியைக் கலவிதன்னானே நீக்கவல்ல காதலாக் கண்டாற் பொய்யேயாயினும் ஒருகாற் புலந்து பின்னதனை நீங்கமாட்டாய்; அதுவுமாட்டாத நீ இப்பொழுது அவர் கொடியாளனப் பொய்க்காய்வு காயாளின்றுய்; இனி யிதனையாழிந்து அவர்பாற் செல்லத் துணிவாயாக, எ-று.

கலத்தலா னென்னும் பொருட்டாய கலக்கவென்பது திரிந்து நின்றது. அதனால் னுணர்த்தலாவது கலவியின்பத்தைக் காட்டி அதனால் மயக்கிப் புலவிக் குறிப்பினை யொழித்தல். பொய்க்காய்வு - நிலையில் வெறுப்பு. கண்டான் மாட்டாத நீ கானுதவழி வெறுக்கின்றதனால் பயனில்லை யென்பதாம்.

(தெ - ப - ளா.)—என் ணெஞ்சு - எனது நெஞ்சே! (யான் தம்மொடு பினங்கினால்), கலந்து - புணர்தலால், உணர்த்தும்

காதலர் - (அப்பினாக்கை) நீக்கவல்ல தலைவரா, கண்டால்—, புலந்து - (பொய்பாகவாயினும் ஒருதரம்) பினங்கி, உணராய் - (பின்) அதனை நீங்கமாட்டாய் ; (அதுவுமாட்டாத நீ இப்போது), பொய் காய்வு காய்தி - (அவரைக் கொடியாளன்று) பொய்க் காய்வாகக் காய்கின்றூய், (இனி அதனையொழிந்து அவரிடத்துக் செல்லத்துணி.)

**1246.** O my soul, when you see the dear one who removes dislike by intercourse, you are displeased and continue to be so. Nay, your displeasure is (simply) false.

எ. காமம் விடுவொன்றே நாண்விடு நன்றெஞ்சே யானே பொறேனில் விரண்டு.

[நான்டடுத்தவின் அச்செலவொழிவாள் சொல்லியது.]

(பரி-ஈ.) எ-து,—நல்லெஞ்சே ஒன்றினுண் விடமாட்டாயாயிற் காம வேட்கையை விடு, ஒன்றினது விடமாட்டாயாயின் நாணினை விடு, அன்றியே இரண்டும் விடாமை நின் கருத்தாயின், ஒன்றற்கொன்று மறுதலையாய் இவ் விரண்டனியும் உடன்றுங்குமதுகை யானிலன், எ-று.

யானேவென்னும் பிரிநிலை நிபொறுப்பினு மென்பதுபட நின்றது. ஈன் னெஞ்சே யென்றது, இரண்டையும் விடாது பென்மையை நிலைபெறுத்தவின், நல்லை யென்னுங் குறிப்பிற்று. அது நன்றே யெனினும் என்னுயிருண்டாதல் சாலாமையின், அதற்காகின்றிலே னென்பதாம். முற்றும்மை விகாரத்தாற் ரெக்கது.

(தெ-ப-ஈ.)—நல் நெஞ்சே-நல்லமனமே ! ஒன்று காமம் விடு - ஒன்று (நாணம்-விடமாட்டாயாகில்) காமவிருப்பத்தை விட்டுவிடு ; (ஒன்று) நாண் விடு - ஒன்று (காமவிருப்பத்தை விடமாட்டாயாகில்) நாணத்தை விட்டுவிடு ; (இரண்டும் விடாமை உன்கருத்தாகில்), இவ்விரண்டு - (ஒன்றற்கொன்று பகையாகிய) இவ்விரண்டையும், யானே - நானே, பொறேன் - (ஒரு சேர) தாங்கவல்லேனல்லேன்.

**1247.** O my good soul, give up either lust or honour, as for me I can endure neither.

ஆ. பரிந்தவர் நல்காரௌன் ரேங்கிப் பிரிந்தவர் பின்செல்வாய் பேதையென் னெஞ்சு.

[இதுவுமது.]

(பரி-ஈ.) எ-து,—என்னெஞ்சே, அவர் இவ்வாற்றுமையை யறியாமையின் கொங்குவங்து தலையளி செய்யாராயினாளோன்று கருதி அஃததிவித்தற் பொருட்டு நம்மைப் பிரிந்துபோயவர்பின் ஏங்கிச் செல்லுற்ற நீ யாதுமறியாய். எ-று.

ஆற்றுமை கண்டுவைத்தும் நல்காது போயினாக் கானுதவழிச் சென்றறிவித்த அணையானே நல்கவருவதொன்று கருதினமையிற் பேதையென்றுள்.

(தெ-ப-ா.)—என் நெஞ்சு - எனது நெஞ்சே ! அவர்—, (இப் பொருமை அறியாமையால்), பரிந்து - நொங்துவந்து, நல்கார் என்று - அருள்செய்யா ராயினாலோன்று நினைந்து, (அதை அறிவித்தற்பொருட்டு) பிரிந்தவர் பின் - (நம்மை) பிரிந்துபோ கிய தலைவர்பின்னே, ஏங்கி—, செல்வாய் - போகலுற்ற நீ, பேதை - ஒன்றுமறியாய்.

1248. You are a fool, O my soul, to go after my departed one, while you mourn that he is not kind enough to favour you.

கூ. உள்ளத்தார் காத லவராக வுள்ளினீ  
யாருழைச் சேறியென் நெஞ்சு.

[இதுவுமது.]

(பரி-ா.) எ-து,—என்னெஞ்சே, காதலர் நின்னகத்தாராக, முன்பெல் லாங் கண்டு வைத்து இப்பொழுது நீ புறத்துத் தேடிச் செல்கின்றது யாரிடத்து, எ-று.

உள்ளமென்புழி அம்முப் பகுதிப்பொருள் விகுதி. நின்னகத்திருக்கின்ற வரை அஃதறியாது புறத்துத்தேடிச் சேறல் நகையுடைத்து, அதனை யொழி யென்பதாம்.

(தெ - ப - ா.)—என் நெஞ்சு - எனது நெஞ்சே ! காதல வர் - அன்பர், உள்ளத்தார் ஆக - (உன்) உள்ளிருப்பவராக, (முன்னெல்லாங் கண்டிருந்தும்), நீ—, உள்ளி - (இப்பொழுது புறத்தே) தேடி, யார் உழை - யாரிடத்து, சேறி - செல்லுகிறுய்.

1249. O my soul, to whom would you repair, while the dear one is within yourself.

கா. துன்னுத் துறந்தாரா நெஞ்சத் துடையேமா  
வின்னு மிழத்துங் கவின்.

[அவரை மறந்தாற்றல் வேண்டுமென்பதுபடச் சொல்லியது.]

(பரி-ா.) எ-து,—நம்மைக் கூடாவண்ணங் துறந்துபோயினா நாம் நம்மகத்துடையேமாக, முன்னிழந்த புறக்கவினே யன்றி நின்ற அகக்கவினு மிழப்பேம், எ-று.

“குன்றி—னெஞ்சுபக வெறிந்த வஞ்சுடர் நெடுவேல்” என்புழிப்போல நெஞ்சென்பது ஈன்டும் அகப்பொருட்டாய் நின்றது. அவர் நம்மைத் துன்னு மற் றுறந்தாராகவும், நாமவரை மறத்தன் மாட்டேமாகவும், போன மெய்க் கவினேயன்றி நின்றநிறையு மிழப்பே மென்பதாம்.

(தெ - ப - ா.) — துன்னு - (நம்மை) கூடாதவண்ணம், துறந்தாரா - துறந்துபோயினா, நெஞ்சத்து உடையேம் ஆ -

குரூ-ம். அதி. நிறையழிதல்.

நூல் ८४३

(நாம்) உள்ளுடையோக, (முன்னிழந்த புறத்தழுப்பேகயன்றி), இன்னும்—, கவின் - (அகத்) தழுகையும், இழுத்தும் - இழுப் போம்.

1250. If I retain in my heart him who has left me without befriending me, I shall lose even the (inward) beauty that remains.

குரூ-ம். அதி. நிறையழிதல்.

அஃதாவது தலைமகள் மனத்தடக்கற்பாலனவற்றை வேட்கை மிகுதியான் அடக்கமாட்டாது வாய்விடுதல் : “நிறையெனப் படுவது மறைபிற ரதியாமை” என்றார் பிறரும். அஃதழிதற் காரணம் நெஞ்சொடு கிளந்தமையின், இது நெஞ்சொடு கிளத்தவின்பின் வைக்கப்பட்டது.

க. காமக் கணிச்சி யுடைக்கு நிறையென்னு  
நானுத்தாழ் வீழ்த்த கதவு.

[நானுத்தையும்பியாமை நியாற்றல்வேண்டுமென்ற தொழிக்குத் தலைமகள் சொல்லியது.]

(பரி - கா.) எ-து,—நானுகிய தாழினைக் கோத்த நிறையென்னுங் கத வினைக் காமவேட்கை யாகிய கணிச்சி முறியா நின்றது, இனி அவைசிற்றலு மில்லை, யானுற்றலு மில்லை, எ-று.

கணிச்சி-குந்தாவி. நானுள்ள துணியும் நிறையழியா தாகவின் அதனைத் தாழாக்கியும், அகத்துக்கிடந்தன பிறர் கொள்ளாமற் காத்தவின் நிறையைக் கதவாக்கியும், வலியவாய்த் தாமாக நீங்காத அவ்விரண்டனியும் ஒருங்கு நீக்க விற் றன் காமவேட்கையைக் கணிச்சியாக்கியுங் கூறினான்.

(தெ - ப - கா.)—நானுத்தாழ் வீழ்த்த - நானுகிய தாழி ஜைக்கோத்த, நிறை என்னும் கதவு - நிறையென்று சொல்லபடு கிற கதவை, காமக்கணிச்சி - காமவேட்கையாகிய குந்தாவி, உடைக்கும் - முறிக்கின்றது ; (இனி அவை நிற்றலும் இல்லை. யான் பொறுத்தலும் இல்லை.)

1251. The axe of lust can break the door of chastity which is bolted with the bolt of modesty.

உ. காம மெனவொன்றே கண்ணின்றென் நெஞ்சத்தை யாமத்து மானுங் தொழில்.

[நெஞ்சின்கட்டோன்றிய காமம் நெஞ்சாலடக்கட்படு மென்றூட்குச் சொல்லியது.]

(பரி-கா.) எ-து,—எல்லாருக் தொழிலொழிய மிடையாமத்தும் என் நெஞ்சத்தை யொறுத்துத் தொழில் கொள்ளா நின்றது, ஆகலாற் காமமென்று சொல்லப்பட்ட வொன்று கண்ணேட்ட மின்று மிருந்தது, எ-று.

ஓவென்பது இரக்கக்குறிப்பு. தொழிலின் கண்ணே யாடல் - தலைமகன் பாற் செலவிடுத்தல். தாயைப்பணிகோடல் உலகியலன்மையிற் காமமென வொன்றென்றும், அது தன்னைக் கொள்கின்றது அளவறியாது கோடலிற் கண் ணின்றென்றுங் கூறினால். அடக்கப் படாமை கூறியவாறு.

(தெ - ப - கா.)—யாமத்தும் - (எல்லாருங் தொழிலொழி கிற) நடுராத்திரியிலும், என் நெஞ்சத்தை—, தொழில் - தொழிலிலே, ஆனாலும் - (தண்டித்து) ஆனாகின்றது; (ஆதலால்), காமம் என ஒன்று - காமமென்று சொல்லப்பட்ட ஒன்று, ஓ - ஜூயோ! கண் இன்று - கண்ணேட்டமில்லதாயிருந்தது.

1252. Even at midnight is my mind worried by lust, and this one thing, alas! is without mercy.

ஈ. மறைப்பேன்மற் காமத்தை யானே குறிப்பின்றித் தும்மல்போற் ரேன்றி விடும்.

[மகளிர்காமம் மறைக்கப்படுமென்றாக்குச் சொல்லியது.]

(பரி-கா.) எ-து,—இக்காமத்தை யானென்னுள்ளே மறைக்கக் கருது வேன்: அதனால் இஃபென் கருத்தின் வாராது தும்மல்போல வெளிப்பட்டே விடா நின்றது, எ-று.

மன்—ஓழியிசைக்கண் வந்தது. ஒகாரம்—பிரிநிலைக்கண் வந்தது. தும்மலடங்காதாற்போல அடங்குகின்ற தில்லை யென்பதாம்.

(தெ - ப - கா.)—காமத்தை - இக்காமத்தை, யான்—, ஓஜூயோ! மறைப்பேன் - (என்னுள்ளே) மறைக்க நினைப்பேன்; (அதனால்) குறிப்பு இன்றி - (இது) என்கருத்தின்வழி வாராமல், தும்மல்போல—, தோன்றிவிடும் - வெளிப்பட்டே விடுகின்றது.

1253. I would conceal my lust, but alas, it yields not to my will, but breaks out like a sneeze.

ஈ. நிறையுடையே என்பேன்மன் யானேவென்காம மறையிறந்து மன்று படும்.

[இதுவுவது.]

(பரி-கா.) எ-து,—இன்றினாங்கெல்லாம் யானென்னை நிறையுடையே வென்று கருதி யிருங்தேன்; அதனால் இன்றென் காமம் மறைத்தலைக் கடந்து மன்றின்கண் வெளிப்படா நின்றது, எ-று.

மன்னும் ஒஹும்-மேலவற்றின்கண் வந்தன. மன்று படுதல்-பலருமிதங். இனி என்வாத்தன் தென்பதாம்.

(தெ - ப - கா.)—ஓ - ஜூயோ! நிறை உடையேன் என்பேன் - (இதுவாயும் என்னை) நிறையுடையேவென்று நினைத்திருப்பேன்; (அதனால்), என் காமம் - எனதுகாமம், மறை இற

ந்து - மறைத்தலைக்கடங்கு, மன்று படும் - பலருமறியப் படுகின் ரது.

1254. I say I would be firm, but alas, my malady breaks out from its concealment and appears in public.

ஞ. செற்றூர்பின் செல்லாப் பெருந்தகைமை காமநோ யுற்று ரவிவதொன் றன்று.

[நம்மை மறந்தாரை நாமுமறக்கற்பால மென்றுட்குச் சொல்லியது.]

(பரி - ளா.) எ-து,—தம்மையகன்று சென்றூர் பின் செல்லாது தாமும் அகன்றுவிந்கு நிறையுடைமை காமநோயினெயுறுதார் அறிவுதொன்றன்றி உற்றூர் அறிவுதொன்றன்று, எ-று.

இன்பத்தொடுகூழியுங் காலத்தைத் துன்பத்தொடுகூழியுமாறு செய்தலிற் செற்றூரான்றூள். பின்சேறல்-மனத்தால் இடைவிடாதுநினைந்தல். பெருந் தகைமை-ஈண்டாகுபெயர். காமநோயுறுதார்-மானமுடையார். நன்றெனவுண ரார் மாட்டுஞ் சென்றேவிந்கும் யானறிவுதொன்றன் நென்பதாம்.

(தெ-ப-ா-ஹ.)—செற்றூர் பின் - (தம்மை) நீங்கிப் போன வர்பின், செல்லா - செல்லாது (தாமும் நீங்கி நிற்கிற), பெருந் தகைமை - நிறையுடைமையானது, காமநோய் உற்றூர் - காமநோயடைந்தவரால், அறிவுது ஒன்று அன்று - அறியப்படுவதொன்றன்று.

1255. The dignity that would not go after an absent lover is not known to those who are stricken by love.

ஈ. செற்றவர் பின்சேறல் வேண்டி யனித்தரோ வெற்றெறன்னை யுற்ற துயர்.

[இதுவுமது.]

(பரி - ளா.) எ-து,—என்னையகன்று சென்றூர்பின்னே யான் சேறலை வேண்டுதலான் என்னை யுற்றதுயர் எத்தன்மையது? சாலங்று, எ-று.

செற்றவரென்றது - ஈண்டும் அப்பொருட்டு. வேண்டவென்பது வேண்டி யெனத் திரித்துநின்றது. அளித்தென்பது இகழ்ச்சிக்குறிப்பு. இக்காமநோய் யான் சொல்லவங் கேட்கவுமாவ தொன்றன்று, சாலக்கொடி தென்பதாம்.

(தெ - ப - ஹ.)—செற்றவர் பின் - (என்னைநீங்கி) சென்றவர்பின்னே, சேறல் வேண்டி - (யான்) செல்லல்வேண்டுதலால், என்னை உற்ற துயர் - என்னையடைந்த துன்பமானது, எற்று - எத்தன்மையது; அளித்து - மிகங்று.

1256. The sorrow I have endured by desiring to go after my absent lover, in what way is it excellent?

எ. நாணை வொன்றே வறியலங் காமத்தாற்  
பேணியார் பெட்ப செயின்.

[பரத்தையிற்பிரிச்துவந்த தலைமகனேடு நிறையழிவாற்கூடிய  
தலைமகள் நீ புலவாமைக்குக் காரணம் யாதென்ற  
தோழிக்குச் சொல்லியது.]

(பரி - கா.) எ-து.—நம்மால் விரும்பப்பட்டவர் வந்து காமத்தால் நாம் விரும்பியவற்றைச் செய்யுமளவின் நாணை ஏற்றுக்கொண்டிருப்பது அறியமாட்டே மாயிருந்தேம், எ-று.

பேணியாரானஷ் செயப்படுபொருள் வினைமுதல்போலக் கூறப்பட்டது. விரும்பியன - வேட்கையிகவினாற் கருதியிருந்த கலவிகள். நாண் - பரத்தையர் தோய்ந்த மார்பைத் தோய்தற்கு ஸானுதல். ஒன்றெண்பது - ஈண்டுச் சிறிதென்னும்பொருட்டு. இழிவுசிறப்பும்மை விகாரத்தாற்றெடுக்கது. நிறையழிவான் அறியாது கூடிய தன்குற்றநோக்கி, அவளையுள்பட்டுத்தாள்.

(தெ - ப - கா.)—பேணியார் - (நம்மால்) விரும்பப்பட்ட தலைவர், (வந்து), காமத்தால்—, பெட்ப - (நாம்) விரும்பியவை களை, செயின் - செய்யுமளவில், நாண் என ஒன்று - நாணை ன்று சொல்லப்பட்ட ஒன்றையும், அறியலம் - அறியமாட்டே மாயிருந்தோம்.

1257. I know nothing like shame when my beloved does from love (just) what is desired (by me).

அ. பன்மாயக் கள்வன் பணிமொழி யன்றேநம்  
பெண்மை யுடைக்கும் படை.

[இதுவுமது.]

(பரி - கா.) எ-று.—நானிறையாகிய வரணையழிக்குந் தானை பல்பொய் களை வல்ல கள்வனுடைய தாழ்ந்தசொற்க என்றே? ஆனபின் அது சிற்குமா றென்னை? எ-று.

பெண்மை ஈண்டுத் தலைமைபற்றி நிறைமேனிற்றது. வந்தாற் புலக்கக் கடவேமென்றும் புலந்தால் அவன் சொற்களானுஞ் செயல்களானும் நீங்கே மென்றும் இவைமுதலாகவெண்ணிக்கொண்டிருந்தன யாவுங் கானுது கலவிக் கட்டன்னினு முற்படும்வகை வந்துதோன்றினு ஜென்பாள், பன்மாயக்கள்வ ஜென்றூள். பணிமொழி - நம்மினுந்தானன்பு மிகுதியுடையனுக்க் சொல்லுஞ் சொற்கள். அவன் அத்தன்மையனுக, சொற்கள் அவையாக, நங்கிற யழியா தொழியுமோ வென்பதாம்.

(தெ-ப-கா.)—நம் பெண்மை - நமதுநிறையாகிய (அரண த்தை), உடைக்கும் - அழிக்கிற, படை - ஆயுதம், பல் மாயம் கள்வன் - பல்பொய்கள் பேசவல்ல கள்வனுடைய, பணிமொழி அன்றே - தாழ்ந்த சொற்கள்றே, (ஆனபின் அது சிற்கும் விதம் யாது?)

1258. Are not the enticing words of my trick-abounding roguish lover the weapon that breaks away my feminine firmness.

க. புலப்ப வென்சென்றேன் புல்லினே னெஞ்சுங்  
கலத்த உறுவது கண்டு.

[இதுவுமது.]

(பரி - ளா.) எ-து,—அவர் வந்தபொழுது புலக்கக்கடவேவென்று கருதி முன்னில்லாது பிறதோரிடத்துப் போயினேன் ; போயும், என்னெஞ்சும் நிறையினில்லாது அறைபோய் அவரோடு கலத்தரூடங்குதலையறிது, இனி அது வாயாதென்று புல்லினேன், எ-று.

வாயாமை - புலத்தற் கருவியாய் நெஞ்சுதானே கலத்தற் கருவியாய் நிற்றலின் அது முடியாமை.

(தெ - ப - ளா.)—(அவர்வந்தபொழுது), புலப்பஸ் என - பினங்கக்கடவேவென்று நினைத்து, சென்றேன் - (அவரொதிர் நில்லாமல் வேக்ரேரிடத்திலே) போயினேன் ; (போகியும்), நெஞ்சும் - (என்) னெஞ்சுமானது, (நிறையினில்லாமல் கீழறுத்துக்கொண்டுபோய்), கலத்தல் உறுவது - (அவரோடு) கலத்தலைத்தொடங்குவதை, கண்டு - அறிந்து, புல்லினேன் - (இனி அதுவாயாதென்று) தழுவினேன்.

1259. I said I would feign dislike and so went<sup>2</sup> (away); (but) I embraced him the moment I saw my mind begin to unite with him.

க0. நினைந்தியி விட்டன்ன நெஞ்சினார்க் குண்டோ  
புணர்ந்தாடி நிற்பே மெனல்.

[இதுவுமது.]

(பரி-ளா.) எ-து,—நினைத்தைத் தீயின்கண்ணே மிட்டால் அஃதருகு மாறுபோலத் தங்காதலாக் கண்டால் நிறையழிந்தருகு நெஞ்சினையுடைய மகளிர்க்கு, அவர் புணர யாருமிடப் பின்பு உனராது அங்கிலையே நிற்கக்கடவே மென்று கருதுதலுண்டாகுமோ, ஆகாது, எ-று.

புணர்தல் - ஈண்டு மிகங்குதல் ; எதிர்ப்படலுமாம். புணரவென்பது புணர்ந்தெனத் திரிந்து நின்றது. யானத்தன்மையே னுகவின் எனக்கங்தில்லை யாயிற்றென்பதாம்.

(தெ-ப-ளா.)—நினம் தீயில் இட்டன்ன - நினைத்தைத் தீயி விட்டால் அது உருகுமாறுபோல் (தந்தலைவாக்கண்டால் நிறையழிந்து உருகுகின்ற), நெஞ்சினார்க்கு - நெஞ்சினையுடையமகளிர்க்கு, ஊடி - (யாம்) பினங்கி, புணர்ந்து - (பின்) புணர்ந்து, நிற்பேம் எனல் - (அங்கிலையிலே) நிற்கக்கடவேமென்று நினைத்தல், உண்டோ - ஆகாது.

1260. Is it possible for those whose hearts melt like fat in the fire to say that they can feign a strong dislike and remain so?

குள-ம். அதி. அவர்வயின்விதும்பல்.

---

அஃதாவது சேமிடைப்பிரிவின்கட்ட தலைமகனும் வேட்கைமிக வினை ஒருவரை யொருவர் காண்டற்கு விளாதல். தலைமகன் பிரிவும் தலைமக எாற்றுமையும் அதிகாரப்பட்டு வருகின்றமையின், இருவரையுக்கு சட்டிப் பொதுவாகிய பன்மைப்பாலாற் கூறினார். பிறவால்லாம் இதனைத் தலைமகனை நினைந்து தலைமகன் விதுப்புறவென்றார்: சுட்டுப்பெயர் சொல்லுவார் குறிப்பொடு கூடிய பொருளுணர்த்துவதல்லது தானென்றற்குப் பெயராகாமையானும், கவிகூற்றுப் பிரிகாரத்துத் தலைமகன் உயர்த்தற் பன்மையாற் கூறப்படாமையானும், அஃதுனா யன்மை யறிக. இதனுட்டலைமகன் கூற்று நிறையழிவானிகழுந்ததாகவின், அவ்வியைபு பற்றி நிறையழிதவின்பின் வைக்கப்பட்டது.

**க. வாளற்றுப் புற்கென்ற கண்ணு மவர்சென்ற நாளொற்றித் தேய்ந்த விரல்.**

[தலைமகன் காண்டல் விதுப்பினும் சொல்லியது.]

(பரி-ஞா.) எ-து,—அவர் நம்மைப் பிரிந்துபோய நாள்கள் சுவரின்கணிமைத்தவற்றைத்தொட்டு என்னுதலான் என் விரல்கடேய்தன; அதுவேயன்றி அவர் வரும் வழிபார்த்து என் கண்களும் ஒளியிழுங்கு பூல்லியவாயின; இவ்வாருயும் அவர் வரவுண்டாயிற்றில்லை, எ-று.

நாள்—ஆகுபெயர். பூல்லியவாதல் - நுண்ணிய காணமாட்டாமை. ஒற்ற வென்பது ஒற்றியெனத் திரிந்து நின்றது. இனி யான் காணுமாறென்னை யென் பதாம். நாளெண்ணலும் வழிபார்த்தலும் ஒருகாற் செய்தொழியாது இடையின்றிச் செய்தலான், விதுப்பாயிற்று.

(தெ - ப - ஞா.)—விரல் - (என்) விரல்கள், அவர் சென்ற நாள் - அவர் (நம்மைப்பிரிந்து) போகிய நாள்களை, ஒற்றி - (சுவரிலே குறிவைத்து) தொட்டெண்ணுதலால், தேய்ந்த - தேய்ந்தன; (அதுவேயன்றி), கண்ணும் - (என்) கண்களும், வாள்அற்று - (அவர்வரும்வழிபார்த்து) ஒளியிழுங்கு, புற்கென்ற - புல்லியவாயின; (இவ்வாருகியும் அவர் வரவு உண்டாயிற்றில்லை).

1261. My finger has worn away by marking (on the wall) the days he has been absent while my eyes have lost their lustre and begin to fail.

**உ. இலங்கிழா யின்று மறப்பினென் ரேண்மேற் கலங்கழியுங் காரிகை நீத்து.**

[ஆற்றுமை மிகுதவின் இடையின்றி நினைக்கற்பாலையல்லை சிறிது மறக்கல்வேண்டுமென்ற தோழிக்குச் சொல்லியது.]

(பரி - ஞா.) எ-து,—விளங்கா நின்ற விழையினையுடையாய், காதல்கா இன்று யான் மறப்பேனுமின், மேலுங் காரிகை யென்னை நீப்ப என்றேள்கள் வளை கழல்வனவாம், எ-று

இலங்கிமா யென்பது இதற்கு நீயாதும் பரியலை யென்னும் குறிப்பிற்று. இன்று-யானிற்து படுகின்ற விள்று. மேலும்-மறுபிறப்பிலும். எச்சவும்மை விகாரத்தாற் ரூக்கது. நீப்ப வென்பது நீத்தெனத் திரிந்து நின்றது. கழியு மென்னும் இடத்து நிகழ்பொருளின் ரூழில் இடத்தின்மே னின்றது. இவ் வெல்லைக்கணினைந்தால் மறுமைக்கண் அவனை யெய்தி யின்புறலாம், அதனுண் மறக்கற்பாலே னல்லே னென்பதாம்.

(தெ-ப-ா.)—இலங்கு இழாய் - விளங்கானின்ற ஆபரண முடையாய்! இன்று - (இறங்குபடுகின்ற) இங்காளில், மறப்பின்- (தலைவா) மறப்பேனூயின், மேல் - மறுபிறப்பிலும், காரிகை - அழகானது, நீத்து - (என்னைவிட்டு) நீங்க, என்றோள் - எனது தோள்கள், கலங் கழியும் - வளையல்கள் கழலப்பெறுவனவாம்.

1262. O you bright-jewelled maid, if I forget (him) today, my shoulders will lose their beauty even in the other life and make my bracelets loose.

ஈ. உரனசைஇ யுள்ளாங் துணையாகச் சென்றூர்  
வரனசைஇ யின்னு முளேன்.

[இதுவுமது.]

(பரி - கா.) எ-து,—இன்பறுகர்தலை நச்சாது வேறலை நச்சி நாந்துணையாதலை யிகழ்ந்து தம்முக்கங் துணையாகப் போயினார் அவற்றை யிகழ்ந்து ஈண்டு வருதலை நச்சதலான், யானிவ்வெல்லையினு முளேனுயினேன், எ-று.

உரனன்பது ஆகுபெயர். அங்கையா னுயிர்வாழா நின்றேன், அஃதில்லையாயின் இறங்குபடுவ வென்பதாம்.

(தெ-ப-ா.)—உரன் நசைஇ - (இன்பத்தை விரும்பாமல்) வெற்றியைவிரும்பி, உள்ளாம் துணை ஆக - (நாம் துணையாதலையி ழந்து) தம்மனவெழுச்சிதுணையாக, சென்றூர் - போயினவர், வரல் நசைஇ - (அவைகளை இழந்து இங்கு) வருதலைவிரும்புதலால், இன்னும் - இவ்வெல்லையிலும், உளேன் - உயிர்வாழ்கின்றேன்.

1263. I still live by longing for the arrival of him who has gone out of love for victory and with valour as his guide.

ச. கூடிய காமம் பிரிந்தார் வரவுள்ளிக்  
கோடுகொ டேறுமென் னெஞ்சு.

[இதுவுமது.]

(பரி-கா.) எ-து,—நீங்கிய காமத்தாராய் ஸம்மைப் பிரிந்துபோயவர் மேற் கூடிய காமத்துடனே நங்கன் வருதலை நினைந்து, என்னெஞ்சு வருத்தமொழி ந்து மேன்மேற் பலைத்தெழுா நின்றது, எ-று.

வினைவயிற் பிரிவழிக் காமவின்ப நோக்காமையும் அதுமுடிந்துழி அதுவே நோக்கலுங் தலைமகற்கியல்பாகவின், கூடிய காமமோ பெண்றூள். ஒடுவருபு விகாரத்தாற் ரூக்கது. கோடுகொண்டேறலாகிய மரத்துதொழில் செஞ்சு

சின்மே லேற்றப்பட்டது. கொண்டென்பது குறைங்கு நின்றது. அஃதுள்ளிற் நிலேனுயின் இறந்துபடவே லென்பதாம்.

(தெ - ப-ா.)—மிரிந்தார் - (நீங்கியகாமத்தாராகி நம்மை) பிரிந்துபோனவர், சூடிய காமம் - சூடியகாமத்துடனே, வரவு உள்ளி - (நம்மிடத்து) வருதலை நினைத்தலால், என் நெஞ்சு—, வருத்தம் ஒழிந்து - துயர்நீங்கி, கோடு கொண்டு ஏறும் - மேன் மேலும் பருத்தெழுகின்றது.

1264. My heart is rid of its sorrow and swells with rapture to think of my absent lover returning with his love.

நு. காண்கமற் கொண்கணைக் கண்ணூரக் கண்டபி  
நீங்குமென் மென்றோட் பசப்பு.

[தலைமகன் வரவூறி ஆற்றுயாய்ப் பசக்கற்பாலை  
யல்லை யென்ற தோழிக்குச் சொல்லியது.]

(பரி-ா.) எ-து,—என்கண்களாரும்வகை என் கொண்கணையான் காண் பேனுக; அங்கங்கண்டபின், என் மெல்லியதோளின்கட் பசப்புத் தானே நீங்கும், எ-று.

காண்கவென்பது என்டு வேண்டிக்கோடற் பொருட்டு. அது வேண்டு மென்புதபட நின்றமையின், மன் ஒழியிசைக்கண் வந்தது. கேட்ட துணையா ணிங்கா தென்பதாம்.

(தெ-ப-ா.)—கண் ஆர - (என்) கண்களாரும்வகை, கொண்கணை - (என்) கணவணை, காண்க - (நான்) காண்பேனுக; கண்டபின் - (அப்படி) கண்டபின்பு, என் மெல் தோள் - என்மெல் வியதோளிலுள்ள, பசப்பு—, நீங்கும் - (தானே) நீங்கும்.

1265. May I look on my lover till I am satisfied and thereafter will vanish the sallowness of my slender shoulders.

சு. வருகமற் கொண்க னெருநாட் பருகுவன்  
பைதனே யெல்லாங் கெட.

[இதுவுமது.]

(பரி-ா.) எ-து,—இத்தனை நாளும் வாராக்கொண்கன் ஒருநாள் என் கண் வருவானாக; வந்தாற் பையுனைச் செய்கின்ற இந்நோயெல்லாங் கெட அவ் வமிழ்தத்தை வாயில்க் கொந்தாலும் பருக்கடவேன், எ-று.

வருக வென்பதற்கும் மன்னென்பதற்கும் மேலுரைத்தவாறே கொள்க. அக்குறிப்பு அவ்வொருநாளைக்குள்ளே இனி வரக்கடவநோய்களுங் கெடுப்ப வென்பதாம்.

(தெ - ப - ா.)—கொண்கன் - (இத்தனைநாளாக வாராகி ருங்த) தலைவன், ஒருநாள்—, வருக - (என்னிடத்து) வருவா னக; (வந்தால்), பைதல் நோய் எல்லாம் - துன்பஞ்செய்கின்ற

இங்கோயெல்லாம், கெட - நீங்க, (அவ்வமிர்தத்தை), பருகுவன்-  
(ஐம்பொறிகளாலும்) உண்பேன்.

1266. May my husband return some day; and then will I enjoy  
(him) so as to destroy all this agonizing sorrow.

எ. புலப்பேன்கொல் புல்லுவேன் கொல்லோ கலப்பேன்கொல்  
கண்ணான்ன கேளிர் வரின்.

[இதுவுமது.]

(பரி-கா.) எ-து,—கண்போற் சிறந்த கேளிர் வருவராயின், அவர்வரவு  
நீட்டித்தமைநோக்கி யான் புலக்கக்கடவேனே, அன்றி என்னற்றுமை நோ  
க்கிப் புல்லக்கடவேனே, அவ்விரண்டும் வேண்டுதலான் அவ்விருசெயல்களையும்  
விரவக்கடவேனே, யாது செய்யக்கடவேன்? எ-து.

புலவியும் புல்லலும் ஓர் பொழுதின்கண் விரவாமையிற் கலப்பேன்கொ  
வென்றான். மூச்சினையுஞ் செய்தல் கருத்தாகவின், விதுப்பாயிற்று. இனிக்  
கலப்பேன்கொ வென்பதற்கு ஒரு புதுமை செய்யாது பிரிபாத நாட்போலக்  
கலங்தொழுகுவேனே வென்றுநாப்பாரு மூளர்.

(தெ-ப-கா.)—கண் அன்ன கேளிர்-கண்போற் சிறந்தநன்  
பர், வரின்—, புலப்பேன்கொல் - (அவர்வரவு நீட்டித்ததைக்  
குறித்து) பினங்குவேனே? புல்லுவேன்கொல் - (என்பொறுக்  
கமாட்டாமையைக்குறித்து) தழுவுவேனே? கலப்பேன்கொல் -  
(இவ்விரண்டும் வேண்டுதலால் இவ்விருசெயல்களையும்) கலப்  
பேனே? (யாதுசெய்யக்கடவேன்.)

1267. On the return of him who is as dear as my eyes, am I  
displeased or am I to embrace (him); or am I to do both?

ஆ. வினைகலங்து வென்றி க வேந்தன் மனைகலங்து  
மாலை யயர்கம் விருந்து.

[வேந்தற்குற்றுழிப்பிரிந்த தலைமகன் வினைமுடிவுகீட்டித்  
துழித் தலைமகனை நினைந்து தன்னுள்ளே  
சொல்லியது.]

(பரி-கா.) எ-து,—வேந்தன் வினைசெய்தலைப் புரிந்து வெல்வானுக்;  
யாழும் மனைவியைச் சென்றுகூடி ஆண்டை மாலைப்பொழுதிற்கு விருந்தயர்வே  
மாக, எ-து.

மனையென்பது ஈண்டாகு பெயர், “மங்கல மென்ப மனைமாட்சி” என்  
டுழிப்போல் வினைசெய்தற்கண்வந்த மாலைப்பொழுதிற்கு எதிர்கோடல் அலங்க  
கரித்தன் முதலியவின்மையின், மனைகலங்து மாலைக்கு விருந்தயர்க மென்றான்.  
நான்குனருபு விகாரத்தாற் ரெங்கது. இது வினைமுடியாழுன் கூறலான் விதுப்  
பாயிற்று. பிறவோல்லாம் இதனைத் தலைமகள் கூற்றுக்கி யுனாத்தார்: தலைமக  
னைக் கூறுது வேந்தன் வெல்க வென்றும், மனைகலங்கதென்றும், மாலைட்டொழு

தின்கண் விருஷ்தயர்க் மென்றும் வந்த அவ்வளாதானே அது கூடாமைக்குக் கரியாயிற்று.

(தெ-ப-ா.) — வேந்தன்—, வினை கலந்து - போர்செய் தல்புரிந்து, வென்றீக் - வெல்வானுக, (யாழும்), மனை கலந்து - மனைவியைச்சென்று, மாலை - (அவ்விடத்து) மாலைக்கு, விருந்து—, அயர்கம் - செய்யக்கடவேம்.

1268. Let the king fight and gain (victories); (but) let me be united to my wife and feast the evening.

க. ஒருநாளெழுநாள்போற் செல்லுஞ்சேட் சென்றூர் வருநாள்வைத் தேங்கு பவர்க்கு.

[இதுவுமது.]

(பரி-ா.) எ-து,—சேணிடைச்சென்ற தங்காதலர் மீண்டுவரக் குறித்த நாளை யுட்கொண்டு அதுவருந் தலையும் உயிர்தாங்கி வருந்து மகளிர்க்கு ஒரு நாள் பலாள்போல நெடிதாகக் காட்டும், எ-று.

எழுந்பது அதற்குமேலாய மிக்க பன்மை குறித்து விண்றது, “ஒருவர் கூறை யெழுவருமித்து” என்றால் தலைமகள் வருத்தம் பிறர்மேலிட்டுக் கூறியவாறு. இதனால் இதுவங் தலைமகள் கூற்றுகாமை யறிக. ஒருநாளென்று பாடமோதுவாரு மூளர்.

(தெ-ப-ா.)—சேண் சென்றூர் - தூரதேசத்திற் சென்ற தங்காதலர், வருநாள் வைத்து - (திரும்பி) வரக்குறித்தநாளை உட்கொண்டு, ஏங்குபவர்க்கு - (அது வருமானம் உயிராத்தாங்கி) வருந்துமகளிர்க்கு, ஒருநாள்—, எழுநாள் போல் - பலநாள் போல, செல்லும் - நெடிதாகக்காட்டும்.

1269. To those who suffer waiting for the day of return of their distant lovers one day is as long as seven days.

க.0. பெறினென்னும் பெற்றக்கா லென்ன முறினென்ன முள்ள முடைந்துக்கக் கால்.

[இதுவுமது.]

(பரி-ா.) எ-து,—காதலி நம்பிரிவினை யாற்றுது உள்ளமுடைந்திறந்து பட்டவழி, நம்மைப் பெறக்கடவளானுலென், அதுவன்றியே பெற்று லென், அதுவன்றியே மெய்யுறக்கலந்தாற்றுனென், இவை யொன்றும் டயனில்லை. எ-று.

இம்மூன்றும் உடம்பொடு புணர்த்திக் கூறப்பட்டன, அதன்மேலும் மூன்னை வழக்குண்மையின். அதற்கு முன்னே யான் செல்லவேண்டுமென்பது கருத்தாகவின், விதுப்பாயிற்று. இது தலைமகள் கூற்றுயவழி இரங்கலாவதல்லது விதுப்பாகாமை யறிக.

(தெ-ப-ா.)—காதவி—, உள்ளம் உடைந்து - (நம்பிரிவு பொருமல்) உள்ளமுடைந்து, உக்கக்கால் - இறங்தவிடத்து, பெற்றின் என் - (நம்மை) பெறக்கடவளானால் என்னபயன், பெற்றக்கால் என் - (அங்றி) பெற்றால் என்னபயன், உறின் என் - (அங்றி) மெய்யறக்கலங்தால் என்னபயன், (இவையொன்றாலும் பயன் இல்லை.)

1270. After (my wife) has died of a broken heart, what good will there be if she is to receive me, has received me, or has even embraced me.

### கஹ-ம். அதி. குறிப்பறிவுறுத்தல்.

அஃதாவது தலைமகன், தலைமகன், தோழியென்றிவர் ஒருவர் சூறிட்பினையொருவர்க் கறிவுறுத்தல். இது பிரிந்துபோய தலைமகன்வந்து கூடியவழி நிகழ் வதாகவின், அவர்வயின் விதும்டலின்பின் வைக்கப்பட்டது.

க. கரப்பினுங் கையிகங் தொல்லாநின் னுண்க  
னுரைக்க லுறுவதொன் றுண்டு.

[பிரிந்துகூடிய தலைமகன் வேட்கை மிகவினாற் புதுவது பன்னாடும்பாராட் டத் தலைமகன் இதுவொன்றுடைத்தென வஞ்சியவழி அதனையவள் குறிப்பான்றிந்து அவனவட்குச் சொல்லியது.]

(பரி - ஸா.) எ-து,—நீ சொல்லாது மறைத்தா யாயினும், அதற்குடம் படாதே நின்னைக் கைகடந்து நின்னுங் கண்களே எனக்குச் சொல்லலுறவு தொரு காரிய முன்டாயிராறின்றது, இனியதனை நீயே தெளியச்சொல்வா யாக, எ-று.

கரத்தல்—நானுனடக்குதல். தன்கட்பிரிதற் சூறிட்புளதாகக் கருதி வேறு பட்டாளது வேறுபாடு குறிப்பான்றிந்து அவட்குத் தன்பிரியாமைக் குறிப்பறி வறுத்தவாறு.

(தெ - ப - ஸா.)—கரப்பினும் - (சொல்லாது) மறைத்தா யாயினும், ஒல்லா - அதற்கு உடம்படாமல், கையிகங்து - (உன் னை) கைகடந்து, நின் உண் கண் - உன் (மை) உண்டகண்களே, உளாக்கல் உறுவது - (எனக்கு) சொல்வது, ஒன்று - ஒருகாரி யம், உண்டு - உளது, (இனிஅதனை நீயே தெளியச்சொல்லு.)

1271. Though you would conceal (your feelings), your painted eyes would not, for, transgressing (their bounds), they tell (me) something.

2. கண்ணிறைந்த காரிகைக் காம்பேர்தோட் பேதைக்குப் பெண்ணிறைந்த நீர்மை பெரிது.

[நானுல் அவள் அது சொல்லாளாயவழி  
அவள் ரேழிக்குச் சொல்லியது.]

(பரி-ா.) எ-து,—என் கண்ணிறைந்த வழகினையும் வேயையொத்த  
தோளினையும் முடைய நின்பேதைக்கு பெண்பாலாரிடத்து நிறைந்த மடமை  
அவ்வளவுள்ளி மிகுந்தது, எ-று.

இலதாய பிரிவினைத் தன்கணேற்றி அதற்கஞ்சுதலான், இவ்வாறு  
கூறினான்.

(தெ-ப-ா.)—கண் நிறைந்த காரிகை - (என்) கண்ணி  
றைந்த அழகையும், காம்பு ஏர் தோள் - மூங்கில்போன்ற தோள்  
களையும் உடைய, பேதைக்கு - (உன்னுடைய) மாதுக்கு, பெண்  
நிறைந்த நீர்மை - பெண்பாலாரிடத்து நிறைந்த அறியாமை,  
பெரிது - (அவ்வளவினதன்றி) மிகுந்தது.

1272. Unusually great is the female simplicity of your maid  
whose beauty fills my eyes and whose shoulders resemble the bamboo.

ந. மணியிற் றிகழ்தரு நூல்போன் மடங்கை  
யனியிற் றிகழ்வதொன் ருண்டு.

[இதுவுமது.]

(பரி-ா.) எ-து,—கோக்கப்பட்ட பளிக்குமணியகத்துக் கிடங்கு புற  
த்துப் புலனுறைல்போல இம்மடங்கைய தனியகத்துக் கிடங்கு புறத்துப் புல  
ஞுகின்றதொரு குறிப்புண்டு, எ-று.

அனி—புனர்ச்சியானுய வழகு. அதனகத்துக் கிடத்தலாவது அதனேடு  
உடனிகழ்தற்பாலதன்றிவைத்து உடனிகழ்தல். அதனை யானறிகின்றிலேன்,  
நி யறிந்து கூறல்வேண்டு மென்பது கருத்து.

(தெ-ப-ா.)—மணியில் - (கோக்கப்பட்ட) படிக மணிக்  
குளிருந்து, திகழ் தரும் - (புறத்தே) காணப்படுகிற, நூல்போல்-  
சரடுபோல, மடங்கை - இம்மடங்கையினது, அனியில் - அழகுக்  
குளிருந்து, திகழ்வது - (புறத்தே) காணப்படுவதாகிய, ஒன்று -  
ஒருகுறிப்பு, உண்டு - இருக்கின்றது.

· 1273. There is something that is implied in the beauty of this  
woman, like the thread that is visible in a garland of gems.

ச. முகைமொக்கு ஞுள்ளது நாற்றம் போற் பேதை  
நகைமொக்கு ஞுள்ளதொன் ருண்டு.

[இதுவுமது.]

(பரி-ா.) எ-து,—முகையது முகிழ்ப்பினுளதாய்ப் புறத்துப் புலனு  
காத நாற்றம் போல நின்பேதை என்னேடு நகக்கருது நகையது முகிழ்ப்பி  
ஞுளதாய்ப் புறத்துப் புலனுகாததோர் குறிப்புண்டு, எ-று.

முகிழ்பு - முதிர்ச்சியாற் புடைபடுதல். ஈகை - புணர்ச்சி மின்பத்தா விகழ்வது.

(தெ - ப - ளா.)—முகை மொக்குள் - அரும்பினது முகி ழப்பினுள், உள்ளது - உளதாய்ப் (புறங்தோன்றுத), நாற்றம் போல் - வாசனைபோல், பேதை - (உன்) மாதினது, நகை மொக்குள் - (என்னேடுநகைக்க எண்ணுகிற) நகையது முகிழ்பினுள், உள்ளது - உளதாய்ப் (புறங்தோன்றுத), ஒன்று - ஒரு குறிப்பு, உண்டு - உளது.

1274. There is something in the unmatured smile of this maid like the fragrance that is contained in an unblossomed bud.

ஞ. செறிதொடி செய்திறந்த கள்ள முறுதுயர் தீர்க்கு மருங்தொன் றுடைத்து.

[இதுவுமது.]

(பரி-ளா.) எ-து,—நெருங்கிய வளைகளை யுடையாள் என்கணில்லாத தொன்றலை யுட்கொண்டு அது காரணமாக என்னை மறைத்துப்போன குறிப்பு என் மிக்க துயாத் தீர்க்கு மருந்தாவதொன்றலை யுடைத்து, எ-று.

உட்கொண்டது பிரிவ. கள்ளம்—ஆகுபெயர். மறைத்தற் குறிப்புத் தானு முடன்போக் குட்கொண்டது. உறுதுயர் நன்று செய்யத் தீங்குவிளைதலானும் அதுதான் நீர்த்திம் பெறுமையானும் உளதாயது. மருங்து—அப்பிரிவின்மை தோழியாற்றெளிவித்தல். நீயதுசெய்தல் வேண்டுமென்பதாம்.

(தெ-ப-ளா.)—செறிதொடி - நெருங்கிய வளைகளை யுடையவள், செய்து - (என்னிடத்து இல்லாதபிரிவை) நினைந்து, இறந்த கள்ளம் - (அதுகாரணமாக என்னைமறைத்து) போன குறிப்பு, உறுதுயர் - (என்) மிகுங்ததுயா, தீர்க்கும் மருங்து—, ஒன்று—, உடைத்து - உடையது.

1275. The well-meant departure of her whose bangles are tight-fitting contains a remedy that can cure my great sorrow.

கூ. பெரிதாற்றிப் பெட்பக் கலத்த ஸரிதாற்றி யன்பின்மை சூழ்வ துடைத்து.

[தலைமகன் குறிப்பறிந்த தலைமகன் அதனை அது தெளிவிக்கச்சென்ற தோழிக் கறிவுறுத்தது.]

(பரி - ளா.) எ-து,—காதலர் வந்து தம்பிரிவினாய துண்பத்தினை மிகவு மாற்றி நாமகிழும் வண்ணக் கலக்கின்ற கலவி இருந்த வாற்றுன் மேலுமத்துன் பத்தினை அரிதாக வாற்றியிருந்து அவரன்பின்மையை நினையுங்தன்மை யுடைத்து, எ-று.

பிரிதற் குறிப்பினுற் செய்கின்ற தாகலான், முடிவில் இன்னதாகா நின்ற தெண்பதாம்.

(தெ-ப-ா.)—பெரிது ஆற்றி - (தலைவர்வங்குது தம்பிரிவினாலாகிய துண்பத்தை) மிகவுமாற்றி, பெட்ப கலத்தல் - (நாம்) மகிழும்வண்ணம் கூடுகின்ற புணர்ச்சியானது, அரிது ஆற்றி - (பின்னும் அத்துண்பத்தை) அரிதாகப் பொறுத்திருந்து, அன்பு இன்மை - (அவரது) அன்பில்லாமையை, சூழ்வது - நினையுங்தன்மையை, உடைத்து - உடையது.

1276. The embrace that fills me with comfort and gladness is capable of enduring (my former) sorrow and meditating on his want of love.

எ. தண்ணங் துறைவன் றணங்தமை நம்மினு  
முன்ன முரைந்த வளை.

[இதுவுமது.]

(பரி-ா.) எ-து,—குளிர்ந்த துறையை யுடையவன் நம்மை மெய்யாற் கூடியிருந்தே மனத்தாற் பிரிந்தமையை அவன் குறிப்பானநிதற்குரிய நம்மினும் இவ்வளைகள் முன்னே யறிந்தன, எ-று.

கருத்து சிகழுந்ததாகவில்லை றணங்தமை பென்றும், யான் தெளிய வனர் தற்கு முன்னே தோள்கண் மெலிந்தன வென்பாள் அதனை வளைமேலேற்றி அது தன்னை யுணர்வுடைத்தாக்கியுங் கூறினால்.

(தெ - ப - ா.)—தண்ணாம் துறைவன் - குளிர்ந்த துறையையுடையவன், தணங்தமை - (நம்மைமெய்யினுலே கூடியிருந்தே மனத்தினுலே) பிரிந்தமையை, நம்மினும் (அவன்குறிப்பால் அறிதற்குரிய) நம்மினும், வளை - இவ்வளையல்கள், முன்னம்—, உணர்ந்த - அறிந்தன.

1277. My bracelets have understood before me the (mental) separation of him who rules the cool seashore.

ஆ. நெருநற்றுச் சென்றுளொங் காதலர் யாமு  
மெழுநாளே மேனி பசந்து.

[இதுவுமது.]

(பரி-ா.) எ-து,—எங்காதலர் பிரிந்துபோயினார் நெருநற்றே; அப்பிரி விற்கு யாமும் மேனிபசந்து ஏழுநாளுடைய மாயினேம், எ-று.

நெருநற்றுச் செய்த தலையளியாற் பிரிவு துணியப்பட்டதென்பாள் நெருநற்றுச் சென்றுளொன்றும், அதனையையுற்றுச் செல்கின்றது ஏழுநாளுண்டாக விள் அன்றே மேனி பசந்ததென்பாள் மேனிபசந்தமூநாளே மென்றுக் கூறினால். இவ்வாற்றுற் றலைமகனது பிரிதற்குறிப்பினை யுணர்த்தி விண்றது.

(தெ - ப - ா.)—எங்காதலர்—, நெருநற்று - நேற்றே, சென்றூர் - பிரிந்துபோயினார்; யாமும்—, மேனி பசந்து - (அப்

பிரிவுக்கு) உடம்பு வேற்றுநிறமடைந்து, எழுநாளேம் - ஏழுநாளையே மாயினேம்.

1278. It was but yesterday my lover departed (from me); and it is seven days since my complexion turned sallow.

கூ. தொடி நோக்கி மென்றேனு நோக்கி யடி நோக்கி  
யஃதான் டவள்செய் தது.

[தலைமகள் குறிப்பறிந்த தோழி அதனைத் தலைமகற் கறிவித்தது.]

(பரி - தா.) எ-து, —யா எதுதெளிவித்தவழித் தெளியாது அவர் பிரியான்னிடமிருப்பின் இவை நில்லாவெனத் தன்னிறுத்தை நோக்கி, அதற்கேது வாக இவை மெலியுமெனத் தன்மென்றேள்களையு நோக்கி, பின்னிவிரல்கும் நிகழாமல் நீர் நடந்து காத்தல் வேண்டுமெனத் தன்னிடையையு நோக்கி, அங்களம் அவள் செய்த குறிப்பு உடன்போக்கா யிருந்தது, எ-று.

செய்த குறிப்புச் செய்தற் கேதுவாய் குறிப்பு. அஃதென்றாள், செறி தொடி செய்திறந்த கள்ளுமென்றாலுக்கிணங்களின். பிரிதற் குறிப்புண்டாயின் அஃதமுங்குதல் பயன்.

(தெ-ப-ா.)—(யான் அது தெளிவித்தவிடத்தே தெளியா தவர் பிரியான் இங்கேயிருந்தால்), தொடி நோக்கி - (இவை நில்லாவென்று தன்) வளையல்களைப்பார்த்து, மெல் தோரும் நோக்கி-(அதற்கு ஏதுவாக இவை மெலியுமென்று) மெல்லிய தோள் களையும் பார்த்து, அடி நோக்கி-(பின் இவ்விரல்கும் உண்டாகா மல் நீர் நடந்துகாத்தல் வேண்டு மென்று தன்) அடிகளையும் பார்த்து, ஆண்டு - அவ்விடத்து, அவள் செய்தது - அவள்செய்த குறிப்பு, அஃது - உடன் போக்காயிருந்தது.

1279. She looked at her bracelets, her tender shoulders, and her feet ; this was what she did there (significantly).

கா. பெண்ணினாற் பெண்மை யுடைத்தென்ப கண்ணினாற் காமநோய் சொல்லி யிரவு.

[தலைமகன் பிரியாமைக் குறிப்பினைத் தோழிக் கறிவுறுத்தது.]

(பரி - தா.) எ-று—மகளிர் தங்காமநோயினைத் தோழியர்க்கும் வாயாற் சொல்லாது கண்ணினாற் சொல்லி அது தீர்க்கவேண்டுமென்று அவரையிரவாது உடன்போதல் குறித்தத் தம்மடியினையிரத்தல் தமக்ஞியல்பாகிய பெண்மை மேலும் ஓர் பெண்மை யுடைத்தென்று சொல்லுவர் அறிந்தோர், எ-று.

தலைமகளதுடன் போதற்றணிபு தோழியாற் றெளிந்தானுகளின், தன்பிரி வின்மைக் குறிப்பினை யறிவுறுப்பான், அவள் பெண்மையினைப் பிறர்மேலிட்டு வியங்குத குறியவாறு.

(தெ - ப - தா.)—(மகளிர்), காமநோய் - (தங்) காமநோயை, கண்ணினால் சொல்லி - (தோழியர்க்கும் வாயாற் சொல்

லாது) கண்ணினாற் சொல்லி, இரவு - (அது தீர்த்தல் வேண்டுமென்று அவரை யிரவாமல் உடன்போதல் குறித்துத் தம்மடியினை) இரத்தல், பெண்ணினால் - (தமக்கு இயல்பாகிய) பெண்மைமேலும், பெண்மை உடைத்து என்ப - ஒரு பெண்மையை யடைத்தென்று (அறிந்தோர்) சொல்லுவர்.

1280. To express their love-sickness by their eyes and resort to begging bespeaks more than ordinary female excellence.

### கலகூ-ம். அதி. புணர்ச்சிவிதும்பல்.

அஃதாவது தலைமகளுங் தலைமகளும் புணர்ச்சிக்கண்ணே விளாதல். மேற் புணர்ச்சி மிகுதிபற்றித் தலைமகன் பிரிதற் குறிப்பறிவறுத்த தலைமகள் அவன் மாட்டே நிகழாது வேட்கை மிகவினாற் பின்னாங் தன்கண்ணே நிகழ்தலான், இது குறிப்பறி வறுத்தவின்பின் வைக்கப்பட்டது.

க. உள்ளக் களித்தலுங் காண மகிழ்தலுங்  
கள்ஞாக்கில் காமத்திற் குண்டு.

[பிரிதற் குறிப்பினானுகியானேடு நீ புலவாமைக்குக் காரணம்  
யாதென நகையாடிய தோழிக்குத் தலைமகள்  
சொல்லியது ]

(பரி - கா.) எ-து, — நினைந்த துணையானே களிப்பெய்தலும் கண்ட துணையானே மகிழ்வெய்தலும் கள்ஞாண்டார்க்கில்லை, காமமுடையார்க்குண்டு, எ-று.

களித்தல் - உணர்வழியாதது. மகிழ்தல் - அஃதழித்தது. இவ்விரண்டும் உண்டுழியதல்ல தின்மையிற் கள்ஞாக்கில்லென்றால். உண்டென்பது இறுதி விளக்கு. அப்பெற்றித்தாய் காமமுடைய யான் புலத்தல் யாண்டைய தென் பதாம்.

(தெ - ப - கா.)— உள்ள களித்தலும் - நினைத்தவளவிலே களிப்படைதலும், காண மகிழ்தலும் - கண்டவளவிலே மகிழ் ச்சி யடைதலும், கள்ஞாக்கு - கள்ஞாண்டார்க்கு, இல் - இல்லை; காமத்திற்கு - காமமுடையார்க்கு, உண்டு - உளது.

1281. To please by thought and cheer by sight is peculiar, not to liquor but lust.

2. தினைத்துணையு மூடாமை வேண்டும் பனைத்துணையுங்  
காம நிறைய வரின்.

[இதுவுமது.]

(பரி - கா.) எ-து, — மகளிர்க்கு காமம் பனையளவினும் மிகவுண்டா மாயின், அவரால், தங்காதலரோடு தினையளவு மூடுதல் செய்யாமை வேண்டப் படும், எ-று.

பனைத்துணையும் மென்புழி இந்தனாறுப் பிகாரத்தாற் ரெக்கக்குது. ஊடின் வருத்த மிகுமெனப் பிறர்க்குறுதி கூறுவாள் போன்று, தன்விதுப்புக் கூறிய வாறு.

(தெ-ப-ா.)—காமம்—, பனை துணையும் நிறைய-பனையள வினுமிக, வரின்—(மகளிர்க்கு) உண்டாமாயின், தினை துணையும்-துணையளவும், ஊடாமை—(தந்தலைவரோடு) பிணங்காமை, வேண்டும்—(அவரால்) விரும்பப்படும்.

**1282.** If women have a lust that exceeds even the measure of the palmyra fruit, they will not desire (to feign) dislike even as much as the millet.

ஈ. பேணுது பெட்டபவே செய்யினுங் கொண்களைக் காணு தமையல கண்.

[இதுவுமது.]

(பரி-ா.) எ-து,—நம்மை யவமதித்துத் தான் வேண்டியனவே செய்ய மாயினும், கொண்களை என் கண்கள் காணுதமைகின்றன வில்லை, எ-று.

தன் விதுப்புக் கண்கண்மே லேற்றப்பட்டது. அத்தன்மையானாலும் புலக்குமா தென்னை யென்பதாம்.

(தெ-ப-ா.)—பேணுது—(நம்மை) அவமதித்து, பெட்பவே—(தான்) வேண்டுமைவைகளையே, செய்யினும்—செய்தாலும், கொண்களை—கணவளை, கண்—(என்) கண்கள், காணுது-பாராமல், அமையல—அமைகின்றன வில்லை.

**1283.** Though my eyes disregard me and do what is pleasing to my husband, still will they not be satisfied unless they see him.

ச. ஊடற்கட் சென்றேன்மற் ரேழி யதுமறந்து கூடற்கட் சென்றதென் னெஞ்சு.

[இதுவுமது.]

(பரி-ா.) எ-து,—தோழி! காதலாக் காணுமுன் அவர்செய்த தலற்றைத் தன்னெனுடினைந்து யானவரோ டேதற்கண்ணே சென்றேன்; கண்டபின் என்னெஞ்சு அதனை மறந்து கூடுதற்கண்ணே சென்றது, எ-று.

சேறனிகழ்தல் நினைத்தெஞ்சிற்குமொத்தவிளன், அது மறந்தனார்கள். அக்செலவாற் பயனென்னென்பதுபட நின்றமையின், மன் ஒழியிசைக்கண் வந்தது. அவ்வெல்லையிலே நெஞ்சு அறைபோகலான், அது முடிந்ததில்லையென்பதாம்.

(தெ-ப-ா.)—தோழி—தோழியே! (அன்பாக்கானுதற்குமுன் அவர்செய்த குற்றத்தைத் தன்னேடு என்னி), ஊடற்கண் சென்றேன்—(அவரோடு) பிணங்குதவிலே சென்

றேஞ் ; என்னெஞ்சு - என்மனம், (கண்டபின்), அது மறந்து - அதைமறந்து, கூடற்கண் சென்றது - புனர்தவிலே சென்றது.

**1284.** O my friend I was prepared to feign displeasure, but my mind forgetting it was ready to embrace him.

**கு.** எழுதுங்காற் கோல்கானுக் கண்ணேபோற் கொண்கன் பழிகாணேன் கண்ட விடத்து.

[இதுவுமது.]

(பரி - ளா.) எ-து, — முன்னெல்லாம் கண்டிருந்தும் எழுதுங்காலத்து அஞ்சனக்கோவி னியல்புகாணமாட்டாத கண்ணேபோல, கொண்களது தவறு கானுதவிடத் தெல்லாம் கண்டிருந்து அவனைக் கண்டவிடத்துக் காணமாட்டேன், எ-று.

கோல்—ஆசுபெயர். இயல்டு—கருமை. என்னியல் பிதுவாகவின் மேலும் அது முடியாதென்பதாம்.

(தெ - ப - ளா.) — (முன்னெல்லாம் கண்டிருந்தும்), எழுதும் கால்-எழுதும்போது, கோல் - அஞ்சனக் கோவினியல்பை, கானு - காணமாட்டாத, கண்ணே போல்—, கொண்கன் பழி - கணவனது குற்றத்தை, (அவனைக் கானுதவிடத்தெல்லாம் கண்டிருந்தும்), கண்டவிடத்து - (அவனை) கண்டவிடத்து, காணேன் - காணமாட்டேன்.

**1285.** Like the eyes which see not the pencil that paints it, I cannot see my husband's fault (just) when I meet him.

**கு.** கானுங்காற் காணேன் றவறுய கானுக்காற் காணேன் றவறல் வவை.

[இதுவுமது.]

(பரி-ளா.) எ-து, — கொண்களை யான் கானும்பொழுது அவன் றவறு வற்றைக் காண்கின்றிலேன், கானுதபொழுது அவையேயல்லது பிறவற்றைக் காண்கின்றிலேன், எ-று.

செயப்படுபொருள் அதிகாரத்தான் வந்தது. முன்பு நானின்னெழுசு சொல் விப தவறுகள் இதுபொழுது கானுமையிற் புலந்திலேனன்பதாம்.

(தெ-ப-ளா.)—(நான்), கானும் கால் - (கணவனை) கானும்பொழுது, தவறு ஆய - (அவன்) குற்றங்களானவைகளை, காணேன் - காண்கின்றிலிலேன்; கானுக்கால் - (அவனை) கானுதபொழுது, தவறு அல்லவை - குற்றங்களல்லாதவைகளை, காணேன் - காண்கின்றிலேன்.

**1286.** When I see my husband, I do not see any faults; but when I do not see him, I do not see anything but faults.

எ. உய்த்த லறிந்து புன்ஸ்பாய் பவரோபோற்  
பொய்த்த லறிந்தென் புலங்து.

[இதுவுமது.]

(பரி-ஞா.) எ-து,—தம்மை யீர்த்துக்கொண்டு போதலறிந்து வைத்து ஒழுகுகின்ற புன்னுட்பாய்வார் செயல்போல, புலவி முடிவுபோகாமை யறிந்துவைத்துக் கொண்களேனு புலங்து பெறுவதென், எ-று.

பாய்பவரொன்பது ஆசுபெயர். பொய்த்தல் - புனாபடுதல். புலங்தாலும் பயனில்லை யென்பதாம். பொய்த்த லறிந்தேன்பது பாடமாயின், உய்த்த லறிய ஓடுகிருட் பாய்வார்போல முடிவறியப் பண்டொருகாற் புலங்து முடியாமையறிந்தேன் இனி அதுசெயற்பாற் றன்றென வரைக்க.

(தெ-ப-ஞா.)—உய்த்தல் அறிந்து - (தம்மை) ஈர்த்துக்கொண்டுபோதலறிந்திருந்து, புனல் பாய்பவரோ போல் - (ஒடுகின்ற) நிரிலே பாய்வோர் செயல்போல், பொய்த்தல் அறிந்து - (பினக்கு) முடிவுபோகாமை யறிந்திருந்து, புலங்து - (கணவனேனு) ஏணங்கி, என் - (பெறுவது) யாது?

1287. Like those who leap into a stream which they know will carry them off, why should a wife feign dislike which she knows cannot hold out long?

அ. இளித்தக்க விண்ண செயினும் களித்தார்க்குக் கள்ளற்றே கள்வநின் மார்பு.

[தலைமகள் புணர்ச்சிவிதுப் பறிந்த தோழி  
தலைமகற்குச் சொல்லியது.]

(பரி-ஞா.) எ-து,—வஞ்சகா, தன்னையுண்டுகளித்தார்க்கு இளிவரத்தக்க இன்னுதவற்றைச் செய்யினும், அவரால் மேன்மேல் விரும்பப்படுவதாய் கள் ஞப்போலும் எங்கட்கு நின்மார்பு, எ-று.

அவ்வின்னுதனை—நானின்மை, நிறையின்மை, ஒழுக்கமின்மை, உனர் வின்மையென்றிவைமுதலாயின. எங்கட்கு நானின்மை முதலியவற்றைச் செய்யுமாயினும் எங்களால் மேன்மேல் விரும்பப்படாசின்ற தென்பதாம்- கள்வ வென்றும் அதுநோக்கி.

(தெ-ப-ஞா.)—கள்வ - கள்வனே ! நின் மார்பு - (எங்கஞக்கு) உனதுமார்பு, களித்தார்க்கு - (தன்னையுண்டு) களித்தவர்க்கு, இளி தக்க - அவமான மடையத்தக்க, இன்ன செயினும் - இளி மை யில்லவைகளைச் செய்தாலும், கள் அற்று- (அவராலே மேலு மேலும் விரும்பப்படுவதாகிய) கள்ஞப்போலும்.

1288. O you rogue ! your breast is to me what liquor is to those who rejoice in it, though it only gives them an unpleasant disgrace.

கூ. மலரினு மெல்லிது காமஞ் சிலரதன்  
செவ்வி தலைப்படு வார்.

[உணர்ப்புவயின் வாரா ஓடற்கட் டலைமகன்  
சொல்லியது.]

(பரி-ா.) எ-து,—காமவின்பம் மலரினு மெல்லிதாயிருக்கும், அங்கனம் மெல்லிதாதலையறிந்து அதன்செவ்வியைப் பெறுவார் உலகத்துச் சிலர், எ-று.

தொட்டதுணியானே மணச்செவ்வியழிவதாய மலர் எல்லாவற்றினும் மெல்லிதென்பது விளக்கவின், உம்மை சிறப்பின்கண் வந்தது. குறிப்பும், வேட்கையும், நுகர்ச்சியும், இன்புமும், ஒருகாலத்தின்கண்ணே யொத்து நுகர் தற்குரியாரிருவர் அதற்கேற்ற இடனுக் காலமும் உபகரணங்களும் பெற்றுக் கூடி நுகரவேண்டுதலின் அதன்செவ்வி தலைப்படுவார் சிலரான்றும், அவற்றுள் யாதானுமொன்றனுற் சிறிது வேறுபட்டனும் வாடுதலின் மலரினுமெல்லிதென் றுங் கூழினுள். குறிப்பொவலாமையின் யானதுபெறுகின்றிலே ஜென்பதாம். தலைமகனுடைரீரவுது பயன்.

(தெ-ப-ா.)—காமம் - காமவின்பம், மலரினும் - பூவினும், மெல்லிது - மெல்லியதாயிருக்கும்; (அப்படி மெல்லியதாயிருக்கையை அறிந்து), அதன் செவ்வி - அதன் பக்குவத்தை, தலைப்படுவார் - பெறுவோர், சிலர் - (உலகத்திலே) சிலர்.

1289. Sexual delight is more delicate than a flower, and few are those who understand its real nature.

க0. கண்ணிற் றுனித்தே கலங்கினாள் புல்லுத  
லென்னினுங் தான்விதுப் புற்று.

[இதுவமது.]

(பரி-ா.) எ-து,—காதலி முன்னெருநான்று புல்லல் விதுப்பினற் சென்ற என்னெடு தன்கண்மாத்திரத்தா னாடி, புல்லுதலை என்னினுங் தான் விதும்பலால் அது தன்னையும் அப்பொழுதே மறந்து கூடிவிட்டாள்; அதனால் யானித்தன்மையே ஞகவும் விதுப்பின்றியூடி நிற்கின்ற விவள் அவள்ளள், எ-று.

கண்மாத்திரத்தானாடல் - சொன்னிகழ்ச்சியின்றி அது சிவந்த துணியே யாதல். அவளாயின் இங்கன மூடற்கணீடா ஜென்பது பயன்.

(தெ-ப-ா.)—(என்காதலி முன்னெருநாள் புணரச் சென்ற என்னெடு), கண்ணில் துனித்து - (தன்) கண்மாத்திரத்தாலே பினங்கி, புல்லுதல் - புணர்தலிலே, என்னினும்—, தான் விதுப்புற்று - தான்விடாவுற்று, கலங்கினாள் - (அதனையும் அப்பொழுதே) மறந்து கூடிவிட்டாள், (அதனால் கான் இப்படிவருந்தவும் விடாயாமல் பினங்கி நிற்கின்ற இவள் அவள்ளள்.)

1290. She once feigned dislike in her eyes, but the warmth of her embrace exceeded my own.

கநு-ம். அதி. நெஞ்சொடுபுலத்தல்.

ஆங்தாவது காரணமுண்டாய வழியும் புலக்கக் கருதாது புனர்ச்சிவிதும் புகின்ற நெஞ்சுடனே தலைமகள் புலத்தலும், தலைமகன் புலத்தலுமாம். அதி காரமுறைமையும் இதனாலே விளங்கும்.

க. அவர்நெஞ் சவர்க்காதல் கண்டு மெவனெஞ்சே நீயெமக் காகா தது.

[தலைமகன்கட் டவறுண்டாயவழியும் புலவிகருதாத நெஞ்சிற்குத் தலைமகள் சொல்லியது.]

(பி - ளா.) எ-து, — நெஞ்சே, அவருடைய நெஞ்ச நம்மை நினையாது அவர்க்காய் நிற்றல்கண்டு வைத்தும், நீயெமக்காய் நில்லாது அவரை நினைத் தற் காரணம் யாது, எ-று.

அவர்க்காதல் - அவர் கருதியதற் குடம்படுதல். எமக்காகாதென்றது புல விக் குடம்படாமையை ஒரு கருமத்தைத் தாமாக வறிந்து செய்யமாட்டாதார் செய்வாராக் கண்டாயினாஞ் செய்வர், நீயதுவஞ் செய்கின்றிலை யென்பதாம்.

(தெ-ப-ளா.)— நெஞ்சே - (எனது) மனமே! அவர் நெஞ்சு-அவரதுமனம், அவர்க்கு ஆதல் கண்டும் - (நம்மை நினையாமல்) அவர்க்காய் நிற்றல் கண்டிருந்தும், நீ எமக்கு ஆகாதது - நீ (அவரையே நினைத்து) எமக்காய் நில்லாமைக்குக் காரணம், எவன்யாது?

1291. O my soul, although you have seen how his soul stands by him, how is it you do not stand by me.

உ. உருஅ தவர்க்கண்ட கண்ணு மவாகச் செருபோனச் சேறியென் னெஞ்சு.

[இதுவுமது.]

(பி-ளா.) எ-து, — என்னெஞ்சே, மேலும் நம்மாட் டன்புடையராகாத வரை உள்ளவாற்றிந்த விடத்தும், நாஞ்சென்றால் வெகுளா கொன்பது பற்றி நீயவர்மாட்டுச் செல்லானின்றுய், இப்பெற்றியது மேலுமோ ரறியாமையுன் டோ, எ-று.

அவரையென்பது வேற்றுமைமயக்கம். பழங்கண்ணேட்டம் பற்றி வெகு ஓராள்பது கந்தாகச் சென்றுய், நீகருதியது முடியுமோ வென்பதாம்.

(தெ - ப - ளா.)— என் நெஞ்சு - எனதுமனமே, உருதவர்- (நம்மிடத்து) அன்பில்லாத தலைவரை, கண்ட கண்ணும் - (உள்ள படி) அறிந்தவிடத்தும், செருர் என - (நாம்போனால்) கோபியா கொன்பதுபற்றி, அவரை - அவரிடத்து, சேறி - செல்கின்றுய், (உனக்கு இப்படிப்பட்ட ஓரறியாமை உண்டோ?)

1292. O my soul, although you have known him who does not love me, still do you go to him, saying " he will not be displeased."

ஈ. கெட்டார்க்கு நட்டாரில் லென்பதோ நெஞ்சேந் பெட்டாங் கவர்பின் செலல்.

[இதுவுமது.]

(பரி - ளா.) எ-து,—நெஞ்சே, என்மாட்டு நில்லாது நீவிரும்பியவாறே அவர்மாட்டுச் செல்லுதற்குக் காரணம் கெட்டார்க்கு நட்டார் உலகத்தில்லை யென்னு நினைவோ, நின்னியல்போ, கூறுவாயாக, எ-று.

என்னைவிட்டு அவர்மாட்டுச்சேறல் நீபண்டேபயின்ற தென்பாள் பெட்டாங் கென்றும், தானிது பொழுது மானமில்லாகவிற் கெட்டார்க்கென்றும் கூறினால். பின்னென்பது ஈண்டிடப் பொருட்டு. செலவென்பது ஆகுபெயர். ஒல்கிடத் துலப்பிலா வனர்வில்லார் தொடர்பாயிற்று நின்றெடர் பென்பதாம்.

(தெ-ப-ளா.)—நெஞ்சே நீ - ஓமன்மே! (என்னிடத்து நில்லாமல்), பெட்டாங்கு - விரும்பியபடியே, அவர்பின் செலல்-அவரிடத்தே செல்லுதற்குக் (காரணம்), கெட்டார்க்கு நட்டார் இல் என்பதோ - கெட்டவர்க்கு நட்புற்றவர் (உலகத்திலே) இல்லையென்கிற நினைவோ, (உன்னியல்போ சொல்லு.)

**1293. O my soul, do you follow him at pleasure under the belief that the ruined have no friends?**

ச. இ)னியன்ன நின்னெனு சூழ்வார்யார் நெஞ்சே துனிசெய்து துவ்வாய்காண் மற்று.

[இதுவுமது.]

(பரி - ளா.) எ-து,—நெஞ்சே, நீயவாக்கண்ட பொழுதே இன்பதுகரக் கருதுவதல்லது அவர் தவறுநோக்கி முன்புலவியை யுண்டாக்கி அதனையாவ நின்து பின்னுகரக்கருதாய், ஆகலான், இனியப்பெற்றிப்பட்ட வற்றை நின்னே டெண்ணுவார் யார்? யானது செய்யேன், எ-று.

அப்பெற்றிப்பட்டன - புலக்குங்கிறங்கள். காணென்பது உரையசை. மற்று—வினைமாற்றின்கண் வந்தது. முன்னெல்லாம் புலப்பதாக வெண்ணி மிருங்கு பின் புணர்ச்சி விதும்பலின், இவ்வாறு கூறினால்.

(தெ - ப - ளா.) — நெஞ்சே - நெஞ்சமே! (நீ அவாக்கண்டபொழுதே இன்பமனுபவிக்க நினைப்பதல்லது), துனி செய்து - (அவர்தவறுநோக்கி) பினைக்கை உண்டாக்கி, மற்று துவ்வாய் - (அதனை அளவறிந்து) பின் அனுபவிக்க நினையாய், (ஆதலால்), இனி—, அன்ன - அப்படிப்பட்டவைகளை, நின்னெனு - உன்னுடன், சூழ்வார் - என்னுவோர், யார் - யாவர்? (நான் அதுசெய்யேன்.).

**1294. O my soul, you would not first seem sulky and then enjoy (him): who then would in future consult you about such things?**

ஞ. பெருாமை யஞ்சம் பெறிற்பிரி வஞ்ச  
மரூா விடும்பைத்தென் னெஞ்சு.

[வாயிலாகக் சென்ற தோழி கேட்பத் தலைமகள்  
சொல்லியது.]

(பரி - ளா.) எ-து,-காதல்காப் பெருதஞான்று அப்பெருமைக் கஞ்சா  
சின்றது, பெற்றக்கால் வரக்கடவு பிரிவினையுட்கொண்டு அதற் கஞ்சாங்கின்றது,  
ஆகலான், என்னெஞ்சம் எஞ்சான்றும் நீங்காத விடும்பையை யுடைத்தாயிற்று,  
எ-று.

காதல்காப் பெற்றுவைத்துக் கலவியிழத்தல் உறுதியன்றென்னுங் கருத்  
தான் வாயினேர்கின்றாகவில்லை பெருமையஞ்ச மென்றும், கலவியாராமை  
யின் இன்னுமிவர் பிரிவராயின் யாது செய்துமென்பது கிகழ்தலில்லை பெறிற்பிரி  
வஞ்சமென்றும், இவ்விரண்டு மஸ்லது பிற்கிண்மையின் எஞ்சான்று மரூவிடும்  
பைத்தென்றுங் கூறினான்.

(தெ-ப-ளா.)—(தலைவர்காப் பெருதநாளிலும்), பெருமை  
அஞ்சம் - அப்பெருமைக்கு அஞ்சாங்கிற்கும், பெறின் - பெற்ற  
நாளிலும், பிரிவஞ்சம் - (அவரது) பிரிவை நினைத்து அஞ்சாங்கிற்  
கும்; (ஆதலால்), என்னெஞ்சு—, அரை இடும்பைத்து - (எந்நா  
ஞும்) நீங்காத துன்பமுடையது.

1295. My soul fears when it is without him; it also fears when it  
is with him : it is subject to incessant sorrow.

ஈ. தனியே யிருந்து நினைத்தக்கா வென்னைத்  
தினிய விருந்ததென் னெஞ்சு.

[இதுவுமது.]

(பரி - ளா.) எ-து,—என்னெஞ்ச ஈண்டிருந்தது, காதல்காப் பிரிக்கிரு  
ந்து அவர் கொடுமைகளை யான்றன்னேடு நினைத்தக்கால், அவ்வளவறிந்து என்  
னைத் தின்பது போன்று துன்பஞ் செய்தற்கே, எ-று.

என் மாட்டிருந்தது அன்று அவர் கொடுமைகளை யுட்கொண்டு எனக்காற்  
ருமை செய்தற்கே, இன்று அவைஞோக்கி அவரொடு புலத்தற்கன் ரெண்பதாம்.

(தெ-ப-ளா.)—என் நெஞ்சு—, இருந்தது - (இங்கே) இருந்  
தது, தனியே இருந்து - அன்பாப்பிரிக்கிருந்து, நினைத்தக்  
கால் - (அவர்கொடுமைகளை நான் தன்னேடு) நினைத்தக்கால்,  
(அச்சமயமறிந்து), என்னை—, தினிய - தின்பதுபோல் துன்பஞ்  
செய்தற்பொருட்டே.

1296. My mind has been (here) in order to eat me up (as it were)  
whenever I think of him in my solitude.

எ. நானு மறந்தே னவர்மறக் கல்லாவென்  
மானு மடநெஞ்சிற் பட்டு.

[இதுவுமது.]

(பரி - கா.) எ-து,—தன்னைமறந்த காதலரைத் தான் மறக்கமாட்டாத  
என் மாட்சிமையில்லாத மடநெஞ்சுடனோடு, என்னுயிரினுஞ் சிறந்த நான்  
டன்னையும் மறந்து விட்டேன், எ-று.

மானுமை - ஒருங்கிலையி னில்லாமை. மடமை - கண்டவழி நினைந்து கானு  
வழி மறக்குந்தவற்றைக் கானுவழி நினைந்து கண்டவழி மறத்தல். நான் - எஞ்  
ஞான்றுங்கூடி யொழுகினும் அஞ்ஞான்று கண்டார்போன் ரெஞ்சுதல். கண்  
டபொழுதே புணர்ச்சி விதும்பலின், அதனை மறந்தேனன்றுள்.

(தெ-ப-கா.)—அவர் மறக்கல்லா - (தன்னைமறந்த) அவரை  
மறக்கமாட்டாத, மானு - மாட்சியில்லாத, என் மடம் நெஞ்சில்  
பட்டு - எனது அறிவில்லாத மனத்தோடுகூடி, நானும் - (என்  
னுயிரினுஞ் சிறந்த) நானத்தையும், மறந்தேன் - மறந்துவிட  
டேன்.

1297. I have even forgotten my modesty, having been caught in  
my foolish mind which is not dignified enough to forget him.

அ. எள்ளி னினிவாமென் ரெண்ணி யவர்திற  
முள்ளு முயிர்க்காத னெஞ்சு.

[இதுவுமது.]

(பரி - கா.) எ-து,—உயிர்மேற் காதலையுடைய என்னெஞ்சு, நம்மை  
யெள்ளிச் சென்றுபொன்று நாமு மென்றுவேமாயிற் பின்னமக் னினிவாமென்று  
கருதி, அவர் திறத்தினயே நினையா நின்றது, எ-று.

என்னுதல் - வாயின் மறுத்தல். இளிவு—வழிபடாமையானும், பிரிவாற்  
றுமையானும், நானும் நிறையு முதலிய விழத்தலானும் உள்தாவது. திறம்—  
வாயினேர்தலும் வருதலும் கூடலுமுதலாயின். இளிவிற்கஞ்சுதலானும் இறந்து  
படமாட்டாமை யானுங் கூடக்கருதாசின்ற தென்பதாம்.

(தெ - ப - கா.)—உயிர் காதல் நெஞ்சு - உயிர்மேல் ஆசை  
யுடைய (என்) நெஞ்சு, (நம்மை இகழ்ந்து சென்றுபொன்று), எள்  
ளின் - (நாமும்) இகழ்வோமாயின், இளிவாம் என்று எண்ணி -  
(பின்பு நமக்கு) அவமானமா மென்று நினைத்து, அவர் திறம் -  
அவர் திறத்தையே, உள்ளும் - நினைக்கின்றது.

1298. My soul which clings to life thinks only of his (own) gain  
in the belief that it would be disgraceful for it to despise him.

க. துன்பத்திற் கியாரோ துணையாவார் தாழூடைய  
நெஞ்சங் துணையல் வழி.

[உணர்ப்புவயின்வாரா ஓடற்கட் டலைகன் சொல்லியது.]

(பரி - ளா.) எ-து,—ஒருவர்க்குத் துன்பம் வந்துழி, அது நீக்குதற்கு, தாழூரித்தாகப்பெற்ற தம்முடைய நெஞ்சங் துணையாகாவழி, வேறுதுணையாவார் ஒருவருமில்லை, எ-று.

சண்டுத் துன்பமாவது ஊடலுணர்ப்புவயின் வாராமை. அதற்கு நெஞ்சங் துணையாகாமையாவது அவணையன்பில் ளென்றெழுபியாது கூடற்கண்ணே விதும்பல். ஒரு துணையு மின்மையின், இஃதற்றுவிடுதலே யுள்ளதென்பதாம்.

(தெ - ப - ளா.)—துன்பத்திற்கு - (ஒருவர்க்கு) துன்பம் வந்தவிடத்து, (அதை நீக்குதற்கு), தாம் உடைய - தாம் உரித் தாகப்பெற்ற, நெஞ்சம் - (தமது) மனமானது, துணை அல்வழி-துணையாகாத விடத்து, துணை ஆவார்—, யாரோ - யாவர், (ஒருவரும் இல்லை.)

**1299.** Who would help me out of one's distress, when one's own soul refuses help to one?

க.0. தஞ்சங் தமரல்ல ஓதிலார் தாழூடைய  
நெஞ்சங் தமரல் வழி.

[இதுவுமது.]

(பரி - ளா.) எ-து,—தாழூரித்தாகவுடைய நெஞ்சம் ஒருவர்க்குத் தமரல் ஸாவழி, அயலார் தமரல்லராதல் சொல்லவேண்டுமோ, எ-று.

பிறளொருத்தியைக் காதலியென்று கருதி என்னெஞ்சே என்னை வருத் தா நின்றபின் அப்பிறள் புலக்கின்ற தெளி தென்பதாம்.

(தெ-ப-ளா.)—தாம் உடைய-தாம் உரித்தாக வுடைய, நெஞ்சம்—, தமர் அல் வழி - (ஒருவர்க்கு) தம்மவராகாத விடத்து, ஏதிலார் - அயலார், தமர் அல்லர் - தம்மவரல்லராகுதல், தஞ்சம் - எளிதன்றே.

**1300.** It is hardly possible for strangers to behave like relations, when one's own soul acts like a stranger.

கநக-ம். அதி. புலவி.



அஃதாவது இருவர்நெஞ்சம் புணர்ச்சி விதும்பாது புலக்கக்கருதியவழி ஒருவரோ டொருவர் புலத்தல். அதிகார முறைமையும் இதனுனே விளங்கும்.

க. புல்லா திராஅப் புலத்தை யவருறு  
மல்லனேய் காண்கஞ் சிறிது.

[வாயிலாகச்சென்ற தோழி தலைமகள் வாயினேர்தற்பொருட்டு அவளோடு நகையாடிச் சொல்லியது.]

(பரி - ளா.) எ-து, —அங்ஙனம் புலந்தாற் காதலொய்து மல்லனேயினையாஞ் சிறிது காணக்கடவேம் ; நீ யவனை விரைந்துசென்று புல்லாதே இத்தொழிலை மேலிட்டுக்கொண்டிருந்து புலப்பாயாக, எ-று.

அல்லனேய-துன்பத்தைச்செய்யுங் காமநோய். சிறிதென்றான், புலவியை நீளவிடலாகாதென்பது பற்றி. புலத்தை யென்புழி ஜூகாரம் “கடம்பூன்டொரு காணீவந்தை” என்புழிப்போல முன்னிலைவினை விகுதி. புலத்தி யென்பதூஉம் பாடம். புலவிக்குறிப்புக்கண்டு அவள் வழியளாய் நின்று நாழுற்ற வருத்தம் அவருஞ் சிறிதுற்றறிதல் வேண்டுமென நகையாடி நேர்வித்தவாறு.

(தெ-ப-ளா.)—அவர் உறும் - அக்காதலரடையும், அல்லல் நோய் - துன்பநோயினை, சிறிது—, காண்கம் - காணக்கடவோம்; புல்லாது - (நீ அவனை விரைந்துபோய்) தழுவாமல், இரா - (இத்தொழிலைமேலிட்டுக்கொண்டு) இருந்து, புலத்தை-பிணங்கு.

1301. Let us witness awhile his keen suffering ; just feign dislike and embrace him not.

2. உப்பமைங் தற்றூற் புலவி யதுசிறிது  
மிக்கற்ற நீள விடல்.

[புலவியொழிந்து வாயினேரும்வகை அவள் சொல்லியது.]

(பரி - ளா.) எ-து, —புலவி கலவி இன்பஞ்செயற்கு வேண்டுமொ விற்றுதல் உப்புத் துய்ப்பனவற்றை இன்சுவையாக்கற்கு வேண்டு மளவிற்றுதல்போலும் ; இனி அதனை யவ்வளவிற் சிறிது மிகவிடுதல் அவ்வுப்பு அளவின் மிக்காற் போலும், எ-று.

நீளவிடல் - அளவறிந் துணராது கலவிமேலமூந்த குறிப்பழுங்கு மளவஞ்ச செய்தல். சிறிது நீளவிடலாக தென்றான், நேர்விக்கின்ற ளாகவின். உப்பு மிக்கவழித் துய்ப்பது சுவையின் ஒருந்தபோலப் புலவிமிக்கவழிக் கலவி இன்பமன்ற மென்றமையின், இது பண்புவமை.

(தெ - ப - ளா.)—புலவி - பிணக்கு, (புணர்ச்சி யின்பஞ்செய்தற்கு வேண்டுமெளவினதாகுதல்), உப்பு அமைந்தற் று-உப்பானது (உணவுகளை இன்சுவையாக்குதற்கு) வேண்டுமொவினதாகுதல் போலும்; நீளவிடல் - (இனி அதனை அவ்வளவிற் சிறிது) மிகவிடுதல், அது சிறிது மிக்கற்ற - அவ் வுப்பளவு சிறிது மிகுந்ததுபோலும்.

1302. A little dislike is like salt in proportion ; to prolong it a little is like salt a little too much.

ஈ. அலந்தாரா யல்லனேய் செய்தற்றுற் றம்மைப்  
புலந்தாராப் புல்லா விடல்.

[பரத்தையரிடத்து நின்றும் வந்த தலைமகளைடு  
தலைமகள் புலந்து சொல்லியது.]

(பி - ளா.) எ-து,—தம்மைப்பெறுது புலந்த மகளிராப் புலவி நீக்கிக்  
கலவாது ஆடவர்சேஷல் பண்டே துன்பமுற் றழிந்தாரா அதன்மேலும் மிக்க  
துன்பத்தினைச் செய்தாற் போலும், எ-று.

பிரத்பாற் சேறவின் நும்மைப்பெறுது புலந்தாடி யிருக்கின்ற பரத்தை  
யாராப்போய்ப் புலவி நீக்கிப் புல்லோயின், அவராற்று பொன்பதாம்.

(தெ-ப-ளா.)—(ஆடவர்), தம்மை புலந்தாரா - தம்மைப்  
பெறுது பிணங்கிய மகளிரா, (அப்பிணக்கு நீக்கி), புல்லாவி  
டல் - புணராமல்விடுதல், அலந்தாரா - (முன்னமே துன்பமு  
ற்று) அழிந்தவர்க்கு, அல்லல் நோய் செய்தற்று-(அதன்மேலும்)  
மிகுந்த துன்பநோய் செய்ததுபோலுமாம்.

**1303.** For men not to embrace those who have feigned dislike is  
like torturing those already in agony.

ச. ஊடி யவரை யுணர்த்தாமை வாடிய  
வள்ளி முதலரின் தற்று.

[இதுவுமது]

(பி - ளா.) எ-து,—நும்மோ டேய பரத்தையா ஊடலுணர்த்திக்  
கூடாதொழிதல் பண்டே நீர் பெறுது வாடிய கொடியை அடியிலேயறுத்தா  
ற்போலும், எ-று.

நீர் பரத்தையரிடத்திராயவழி எம்புதல்வராக் கண்டாற்றி யிருக்கற்பால  
மாய யாம் நும்மோ டேதற்குரியமல்லம் அன்மையின் எம்மையுணர்த்தல் வே  
ண்டா, உரியராழிய பரத்தையாயே உணர்த்தல்வேண்டுவது, அதனால்  
ஆண்டுச் சென்மினன்பதாம்.

(தெ - ப - ளா.)—ஊடியவரை - (உம்மோடு) பிணங்கிய  
பரத்தையாரா, உணர்த்தாமை - பிணக்குத்தீர்த்துக் கூடாமை,  
வாடிய - (முன்னமே நீர் பெறுமல்) வாடிய, வள்ளி - கொடியை,  
முதல் அரிந்தற்று - அடியிலே அறுத்தல்போலும்.

**1304.** Not to reconcile those who have feigned dislike is like cut-  
ting a faded creeper at its root.

ஞ. நலத்தகை நல்லவர்க் கேளர் புலத்தகை  
பூவள்ள கண்ண ரகத்து.

[தலைமகளைப் புலவி நீக்கிக்கூடிய தன் தலைமகன் தன்னுள்ளே சொல்லியது.]

(பரி-ா.) எ-து,—நற்குணங்களாற் றகுதியுடையராய் தலைவர்க்கும் அழகாவது தம்புவன்னக்ஞர் நெஞ்சின்கண் நிகழும் புலவிமிகுதியன்றே, எ-று.

சிறப்பும்மை விகாரத்தாற்றெறுக்கது. தவறில்லார்க்கும் புலவி இனிதென் பான், நலத்தகை நல்லவர்க்கு மென்றான். அழகு - இன்பப்பயனைத்தலைப்படுதல். தானுகர்ந்த வின்பத்திற்கேதுவாகிய புலவியை வியந்து கூறியவாறு.

(தெ-ப-ா.) — நலம் தகை - நற்குணங்களாலே தகுதியுடைய, நல்லவர்க்கு - தலைவர்க்கும், ஏர் - அழகாவது, சு அன்னகண்ஞர் அகத்து - மலர்போலுங் கண்ணியர் நெஞ்சிலுண்டாகின்ற, புலத்தகை - பினக்கின் மிகுதியன்றே?

1305. An increased shyness in those whose eyes are like flowers is beautiful even to good and virtuous husbands.

கூ. துனியும் புலவியு மில்லாயிற் காமங்கனியுங் கருக்காயு மற்று.

[இதுவுமது.]

(பரி-ா.) எ-து,—முதிர்ந்தகலாமாகிய துனியும் இளையகலாமாகிய புலவியும் இல்லையாயின், காமம் செவ்விமுதிர்ந்த பழமும் இளங்காயும்போலும், எ-று.

மிகமுதிர்ஸ்திற மெல்லைத்தாய கனி நுகர்வார்க்கு மிகவு மினிமை செய்த விற் ருனியில்லையாயிற் கனியற்றென்றும், கட்டினாமைத்தாய காப் துகருஞ் செவ்வித் தன்றுக்கிற் புலவியில்லையாயிற் கருக்காயற்றென்றுங் கூறினான். இவ்விரண்டும் வேண்டுமென்று வியந்து கூறியவாறு.

(தெ-ப-ா.)—துனியும் - பெரும்பினக்கும், புலவியும்-சிறுபினக்கும், இல் ஆயின் - இல்லையாயின், காமம்—, கனியும்- (பக்குவமுதிர்ந்த) பழமும், கருக்காயும் அற்று - இளங்காயும்போலும்.

1306. Sexual pleasure, without prolonged and short-lived dislike, is like too ripe, and unripe fruit.

எ. ஊடவி னுண்டாங்கோர் துன்பம் புணர்வது நீடுவ தன்றுகொ லென்று.

[இதுவுமது.]

(பரி-ா.) எ-து,—இனிப்புணர்ச்சி நீட்டிக்குமோ நீட்டியாதோவென்று கருதலான், இன்பத்திற் கின்றியமையாத ஊடவின்கண்ணேயும் ஒரு துன்பநிகழும், எ-று.

என்றென்னு மெச்சத்திற்குக் கருதலாண்பது வருவிக்கப்பட்டது. சிறப்பும்மை விகாரத்தாற்றெடுக்கது. கொல்லென்பதனை நீடுவதென்பதனுடனும் கூட்டுக. ஆங்கென்பது அசைஷிலை. ஊடல் - கூடற்கண் விளாவித்தல் கூறியவாறு.

(தெ - ப - கா.)—புணர்வது - புணர்ச்சியானது, நீடுவது கொல் - நீடிக்குமோ, அன்றுகொல் - நீட்டியாதோ, என்று - என்றுநினைத்தால், ஊடலின் - (இன்பத்திற்கு அவசியம் வேண்டும்) பிணக்கிலேயும், ஒர் துன்பம்—, உண்டு - உண்டாம்.

1307. The doubt as to whether intercourse would take place soon or not, creates a sorrow (even) in feigned dislike.

அ. நோத லெவன்மற்று நொந்தாரோன் றஃதறியும்  
காதல ரில்லா வழி.

[உணர்ப்புவயின்வாரா ஓடற்கட் டலைமகன் தலைமகளோடு  
புலங்கு சொல்லியது.]

(பரி - கா.) எ-து,—இவர் நம்பொருட்டாக நொந்தாரோன்று அங்கோவினையறியுமன்புடையாகாப் பெறுவழி ஒருவர் நோகின்றதனுற் பயனென்? எ-று.

அறிதல்—ஈன் டேலை யினிதுணர்தல். மற்று—வினைமாற்றின்கண் வங்தது. இவள் நங்காதலியல்லள், அன்மையின் இங்கோவற்றியாள், அறியாமையின் நாம் புலக்கின்றதனுற் பயனில்லையெனத் தன்னுற்றுமை யுணர்த்தியவாறு.

(தெ-ப-கா.) — நொந்தார் என்று - (இவர் நம்பொருட்டு) நொந்தாரோன்று, அஃது அறியும்-அங்கோயை அறிகிற, காதலர்-அன்புடையவார, இல்லாவழி - பெறுதவிடத்து, நோதல் - (ஒருவர்) நோகின்றவதனால், எவன் - (பயன்) யாது?

1308. What avails sorrow when I am without a wife who can understand the cause of my sorrow.

கூ. நீரு நிழல தினிதே புலவியும்  
வீழுநர் கண்ணே யினிது.

[இதுவுமது.]

(பரி - கா.) எ-து,—உயிர்க் கின்றியமையாத நீரும் நிழலின்கண்ணதே இனிதாவது, ஏனை வெயிலின்கண்ணது ஆகாது; அதுபோலக் கலவிக் கின்றியமையாத புலவியும் அன்புடையார்கண்ணே இனிதாவது, ஏனை யன்பிலார்கண் ஆகாது, எ-று.

ஷிழற்கணிருந்த நீர் குளிர்ச்சிமிக்குத் தாகந்தணித்தவின் இனிதாயிற்று. வீழுநர் - ஆற்றுமைக்கு நோதலுங் கூடுதற்கண் வேட்கையு முடையராவார். இவள் நம்மாட்டு அவ்விரண்டு மின்மையின் இப்புலவிதானு மின்னு தாகாநின்ற தென்பதாம்.

(தெ - ப - ளா.)—நீரும் - (உயிர்க்கு அவசியம் வேண்டும்) நீரும், நிழலதே - நிழலிலுள்ளதே, இனிது - இனிதாகும்; (அது போல்), புலவியும் - (புனர்ச்சிக்கு அவசியம் வேண்டும்) பினக் கும், வீழுநர்கண்ணே இனிது - அன்புடையவரிடத்தே இனி தாகும், (மற்றையன்பிலாரிடத்து ஆகாது.)

1309. Like water in the shade, dislike is delicious only in those who love.

க0. ஊட லுணங்க விடுவாரோ டென்னெஞ்சங்  
கூடுவே மென்ப தவா.

[இதுவுமது.]

(பரி-ளா.) எ-து,—தானூடற்கண்ணே மெலியாங்கவும், விட்டிருக்க வல்லாரோடு கூடக்கடவேமென்று என்னெஞ்சம் முயற்கேது தன்னவாவே, பிறிதில்லை, எ-று.

அன்பு மருளுமில்லாதானை உடையான்றும் அவரோ டியாங் கூடுவேமென்றுக் கருதி அதற்கு முயற்ற அவாவற்றூர் செயலாகவின், கூடுவேமென்பதவாவென்றான். காரியங் காரணமாக வடசரிக்கப்பட்டது. இக்கூட்டம் முடியாதென்பதாம்.

(தெ - ப - ளா.)—ஹாடல் உணங்க - (தான்) பினங்கவிலே வருங்தா நிற்கவும், விடுவாரோடு - (தன்னை) விட்டிருக்கவல்லாரோடு, என் நெஞ்சம்—, கூடுவேம் என்பது - கூடக்கடவே மென்று முயற்சிசெய்தற்குக்காரணம், அவா - (தன்) ஆசையே (வேறில்லை.)

1310. It is nothing but strong desire that makes her mind unite with me who can leave her to her own dislike.

கநட - ம். அதி. புலவிதுனுக்கம்.



அது புலவியது நனுக்கமென விரியும். அஃதாவது தலைமகனுங் தலைமகரும் ஓரமளிக்கட்ட கூடியிருந்துமி அவன் மாட்டுப் புலத்தற் காரணமில்லை யாக வங் காதல் கைம்குதலான் நுண்ணியதோர் காரணமுளதாக வுட்கொண்டு அதனை யவன்மேலேற்றி அவன் புலத்தல். காரணத்தினுனுக்கம் காரியத்தின் மேனின்றது. அதிகாரமுறைமையும் இதனுனே விளங்கும்.

க. பெண்ணியலா கொல்லாருங் கண்ணிற் பொதுவுண்பர் நண்ணேன் பரத்தஙின் மார்பு.

[உலாப்போய்வந்த தலைமகன் பள்ளியிடத்தானுகத்  
தலைமகள் சொல்லியது.]

(பரி-ளா.) எ-து,—பரத்தமையுடையாய், நின்னைப் பெண்ணியல்பினை முடையார் யாவருங் தங்கண்ணை பொதுவாக வண்பர், அதனால் அவர்மிச்சிலாய நின்மார்பினைப் பொருந்தேன், எ-று.

கற்புநாண்முதலிய நற்குணங்களின்மையிற் பரத்தையர்க்குள்ளது பெண் னியற்கை மாத்திரமே யென்னுங் கருத்தாற் பெண்னியலாரொன்றுள். பொது வாக வண்டல்-தஞ்சேரிச்செலவில் முறையானன்றி ஒருகாலத் தொருக்கு நோக்குதல்: அதுவுமோர் குற்றம். தானோக்கி யின்புற்றவாறே அவரு நோக்கி யின்புறவான வாசங்கித்து அவர்பாற் பொறுமை யெய்துதலின், நுணுக்க மாயிற்று.

(தெ - ப - கா.)—பரத்த - பரத்தையரிட-த்துச் செல்லு தலுடையாய், பெண் இயலார் எல்லாரும் - பெண்னியல்பினை யுடையாலொல்லாரும், கண்ணின் - (தமது) கண்களால், பொது உண்பர் - பொதுவாக (உன்னை) அனுபவிப்பர்; (அதனால்), உன்மார்பு - (அவரோச்சிலாகிய) நின்மார்பை, நண்ணேன் - பொருந்தேன்.

1311. You are given to prostitution ; all those who are born as womankind enjoy you with their eyes in an ordinary way. I will not embrace you.

உ. ஊடி யிருங்தேமாத் தும்மினூர் யாந்தம்மை நீவோழ் கென்பாக் கறிந்து.

[தலைமகனீக்கத்துச் சென்ற தோழிக்குத் தலைமகள் பள்ளியிடத்து நிகழ்ந்தது கூறியது.]

(பரி-கா.) எ-து,—யாந்தம்மோடீ யுடையாடாதிருங்தேமாகக் காதலர் தும்மினூர், அது நீங்கித் தம்மை நீவோழ் கென் றூயாடுவேமாகக் கருதி, எ-று.

தும்மியக்கால் வாழ்த்துதல் மரபாகலான், உடையாடல் வேண்டியிற்றென் பதாம். இயல்பானிகழ்ந்த தும்மலைக் குறிப்பானிகழ்ந்ததாகக் கோடலின், நுணுக்கமாயிற்று.

(தெ - ப - கா.)—ஊடி - (யாம்தம்மோடு) பினங்கி, இருங் தேம் ஆ - (பேசா) திருங்தேமாக, தும்மினூர் - (காதலர்) தும்மினூர்; (அப்பினக்கு நீங்கி), யாம—, தம்மை--, நீடு வாழ்க என்பாக்கு அறிந்து - நெடுங்காலம் வாழ்கவென்று சொல்லுவேமாக நினைத்து.

1312. When I continued to be sulky he sneezed and thought I would (then) wish him a long life.

ஈ. கோட்டுப்பூச் சூடினுங் காடு மொருத்தியைக் காட்டிய சூடினீ ரொன்று.

[தலைமகள் புலவிக்குறிப்பினைக் கண்டு நீவிர் சூடியொழுகாநிற்க வும் இது நிகழ்தற்குக் காரணம் யாதென்ற தோழிக்குத் தலைமகள் சொல்லியது.]

(பரி-கா.) எ-து,—யான் கோடுதலைச்செய்யு மாலையைச் சூடினேனுயி னும், நும்மாற் காதலிக்கப்பட்டா ரொருத்திக்கு இப்பூவணி காட்டல்வேண்

இச் சூடினீரொன்று வெகுளாங்கும் ; இத்தன்மையாட்கு ஒருகாரணம் வேண் டோ? எ-று.

கோபென்பது முதனிலைத் தொழிற்பெயர். பூ-ஆகுபெயர். வளையமாகச் சூடினும் மென்பதாம். “கோட்டங் கண்ணியுங் கொடுங்கினா யாடையும்” என் ஒர் பிறரும். இனி யம்மருத் நிலத்துப் பூவுன்றி வேற்றுகிலத்துக் கோட்டுப் பூவுச் சூடினேனுமினும் என்டையாள் பிறவொருத்திக்கு அவ்வேற்றுப் பூவுனிகாட்டல் வேண்டிச் சூடினீரொன்று வெருஞ்சுமெனினு மமையும்.

(தெ - ப - ளா.)—கோட்டுப் பூ - வளைவாகிய பூமாலையை, சூடினும் - அணிந்தாலும், ஒருத்தியை - (உம்மால் இச்சிக்கப் பட்ட) ஒருத்திக்கு, காட்டிய - (இப்பூவுலங்கரிப்பை) காட்டு தல்வேண்டி, சூடினீர் என்று - தரித்துக்கொண்டுள்ளது, கா யும் - கோபியா நிற்பள், (இப்படிப்பட்டவானுக்கு ஒருகாரணம் வேண்டுமோ.)

1313. Even if I were adorned with a garland of branch-flowers, she would say I did so to show it to another woman.

ச. யாரினுங் காதல மென்றேனு ஆடினாள்  
யாரினும் பாரினு மென்று.

[இதுவுமது.]

(பரி-ளா.) எ-து,—காமநுகர்தற்குரிய விருவராயினார் யாவரினும் யாம் மிக்ககாதலையுடையே மென்பது கருதி யாரினுங் காதலமென்றேனுக, நின் ரேழி அது கருதாது, என்னுற்காதலவிக்கப்பட்ட மகளிர் பலருள்ளும் நின்கட்காதலுடையேன்றேனுக்க் கருதி, அம்மகளிர் யாரினும் எங்கட்காதலுடையராயினீரொன்று சொல்லிப் புலந்தாள், எ-று.

தலைமகள் கருத்திற்குத் தன்மைப்பன்மை உயர்ச்சிக்கண் வந்தது. யா னன்பு மிகுதியாற் சொல்லி யதனைக் கருத்துவேறுபடக் கொண்டதல்லது பிறதுகாரண மில்லை யென்பதாம்.

(தெ - ப - ளா.)—காமம் அனுபவித்ததற்கு உரிய இருவராயுள்ளவர் எவரினும் நாம் மிகுந்த காதலையுடையே மென்பது நினைத்து, யாரினும் காதலம் என்றேன் ஆ - யாரினும் மிகுந்த காதலுடையே மென்று சொன்னேனுக, (உனதுதோழி அது நினையாமல் உன்னால் விரும்பப்பட்ட மகளிர் பலருள்ளும் உன்னிடத்து மிகுந்த காதலையுடையே மென்றேனுக நினைத்து), யாரினும் யாரினும் என்று - யாரினும் யாரினும் (என்னிடத்துக் காதலையுடையீர்) என்று சொல்லி, ஊடினாள் - பினங்கினாள்.

1814. When I said I loved her more than any other woman, she said “more than others, yes, more than others,” and remained sulky.

ஞ. இம்மைப் பிறப்பிற் பிரியல னென்றேனுக் கண்ணிறை நீர் கொண்டனள்.

## [இதுவுமது.]

(பரி - ளா.) எ-து, —காதன் மிகுதியான் இம்மையாகிய பிறப்பின்கண் யாம் பிரியேமென்று சொன்னேனாக, அதனால் ஏன் மறுமையாகிய பிறப்பின் கட் பிரிவெளன்னாங் குறிப்பினேனாகக் கருதி, அவள் தன் கண்ணிறைந்த நீரினைக்கொண்டாள், எ-று.

வெளிப்படுசொல்லைக் குறிப்புச்சொல்லாகக் கொள்கின்ற தல்லது என் பாற் றவறில்லை மென்பதாம்.

(தெ-ப-ஹ.)—(காதன்மிகுதியால்), இம்மைப் பிறப்பில் - இப்பிறப்பிலே, பிரியலன் என்றேன் ஆ - பிரியேனென்று சொன்னேனாக, (அதனால் என்னை மறுபிறப்பிலே பிரிவேன் என்கிற கருத்துடையேனாக நினைத்து), கண் நிறை நீர் கொண்டனள் - (அவள்) கண்ணிறைந்த நீராக்கொண்டாள்.

**1315.** When I said I would never part from her in this life, her eyes were filled with tears.

சூ. உள்ளினே ஜென்றேன்மற் றென்மறந்தீ கொன்றென்னைப் புல்லாள் புலத்தக் கணள்.

## [இதுவுமது.]

(பரி-ஹ.) எ-து, —பிரிந்தகாலத்து நின்னை யிடையின்றி நினைந்தேன என்னுங் கருத்தால் யானுள்ளினேன்றேன் ; என, அதனை ஒருகான் மறந்து பின்னினைந்தே ஜென்றதாகக் கருதி, என்னை யிடையே மறந்தீரொன்று சொல்லி முன் புல்லுதற் கழமந்தவள் அஃதொழிந்து புலத்தற்கழமந்தாள், எ-று.

மற்று—வினைமாற்றின்கண் வந்தது. அருத்தாபத்தி வகையான் மறத்த ஸியுட்கொண்டு புலந்தாளென்பதாம்.

(தெ-ப-ஹ.)—உள்ளினேன் என்றேன் - (பிரிவில் இடை விடாமல் உள்ளை நினைந்தேன் என்கிற கருத்தால்) நினைந்தே ஜென்றேன் ; (அவள் அதனை ஒருகால் மறந்து பின் நினைந்தே ஜென்று சொல்லியதாக எண்ணி), மற்று-அதற்கு விரோதமாக, என் மறந்தீர் என்று - என்னை மறந்தீரொன்று சொல்லி, (முன்னே தழுவுதற்கு அமைந்தவள்), என்னை—, புல்லாள் - தழுவாளாகி, புலத்தக்கணள் - பினங்கற்கு அமைந்தாள்.

**1316.** When I said I had remembered her, she said I had forgotten her and relaxing her embrace, began to feign dislike.

எ. வழுத்தினாலும்மினே னாக வழித்தழுதாள் யாருள்ளித் தும்மினை கொன்று.

## [இதுவுமது.]

(பரி - ளா.) எ-து, —கூடியிருக்கின்றவள் யான்றும்மினேனாகத் தன்னி யற்கை பற்றி வாட்டத்தினாள்; அங்குனம் வாழ்த்திய தானே மறித்து, நும்மை

நினைத்து வருந்துகின்ற மகளிருள் யாவர் நினைத்தலாற் தும்மினீரென்று சொல்லிப் புலந்தமுதாள், எ-று.

வாழ்த்தலோடு புலத்தல் இயையாமையின், அழித்தென்றான். அன்புடையார் நினைத்தவழி அங்நினைக்கப்பட்டார்க்குத் தும்மரேன்று மென்பது மகளீர் வழக்கு. இல்வழக்கை உள்வழக்காகக் கருதிப் புலந்தாளென்பதாம்.

(தெ-ப-ா.)—(கூடியிருக்கின்றவள்), தும்மினேன் ஆக- (யான்) தும்மினேஙை, வழுத்தினாள் - (தன்னியற்கை பற்றி) வாழ்த்தினாள் ; (அப்படி வாழ்த்தியதானே), அழித்து - (அக்கருத்தை) மற்றது, (உம்மை நினைத்து வருந்துகின்ற மகளிருள்), யார் உள்ளி - யார் நினைத்தலால், தும்மினீர் என்று—, அழுதாள்- (பினங்கி) அழுதாள்.

1317. When I sneezed, she blessed me, but at once changed (her mind) and wept, asking, “At the thought of whom did you sneeze?”

அ. தும்முச் செறுப்ப வழுதா னுமருள்ள  
லெம்மை மறைத்திரோ வென்று.

[இதுவுமது.]

(பரி - ளா.) எ-று,—எனக்குத் தும்மரேன்றியவழி யாருள்ளித் தும்மினீரென்று புலத்தலையஞ்சி, அதனை யானடக்கினேன் ; அங்னமடக்கவும், நுமர் தும்மை நினைத்தலை எம்மை மறைக்கலுற்றிரோ வென்று சொல்லிப் புலந்தழுதாள், எ-று.

தும்முவென்பது முதனிலைத்தொழிற்பெயர். செறுப்பவு மென்புழி இறங்துதழீஇய வெச்சவும்மை விகாரத்தாற்றெறுக்கது. எம்மை யென்பது தும்மோடியாது மியைபில்லாத வெம்மையென்பதுபட நின்ற இசையெச்சம். இதைனைவடநூலார் காகுவென்ப. தும்மினுங்குற்றம் ஒழியினுங்குற்ற மாயக்காற் செய்ற்பால் தியாதென்பதாம்.

(தெ-ப-ா.)—(எனக்குத் தும்மல் தோன்றிய விடத்தேயார் நினைத்தலால் தும்மினீரென்று பினங்குதற்கு அஞ்சி), தும்மு செறுப்ப-அத்தும்மலை அடக்கவும், நுமர் உள்ளல் - உம்மவர் (உம்மை) நினைத்தலை, எம்மை மறைத்திரோ என்று - (உம்மோடு ஒரு சம்பந்தமும் இல்லாத) எமக்கு மறைக்கலுற்றிரோ வென்று சொல்லி, அழுதாள் - (பினங்கி) அழுதாள்.

1318. When I suppressed my sneezing, she wept saying, “I suppose you (did so) to hide from me your own people’s remembrance of you”.

கூ. தன்னை யுணர்த்தினுங் காயும் பிறர்க்குநி  
ரிங்கீர ராகுதி கொன்று.

## [இதுவுமது.]

(பி-ஈ.) எ-து,—இவ்வாற்றாடிய தன்னையான் பணிக்குணர்த்துங்காலும் வெகுளா நிற்கும், பிறமகளிர்க்கும் அவருடியவழி இவ்வாறே பணிக்குணர்த்து நீர்மையை டுடையீராகுதிளென்று சொல்லி, எ-று.

இவள் தெளிவித்தவழியுக் தெளிபாளன்பதுபற்றி என்மேலேற்றிய தவற்றை உடம்பட்டுப் பணிக்கேதன், பணிய அதுதானும் புத்தற்கேதுவாய் முடிந்தது, இனி யிவண்மாட்டுச் செய்யத்தகுவ தீயாதென்பதாம்.

(தெ - ப - ஈ.)—தன்னை - (இவ்வித்ததாலே பிணங்கிய) தன்னை, உணர்த்தினும் - (நான் வணங்கி) பிணக்குத் தீர்க்கும் போதும், காடும் - கோபியாநிற்பள்; பிறர்க்கும் - பிறமகளிர்க்கும், நீர்—, இங்நீரர் ஆகுதி என்று - (அவர் பிணங்கியபோது) இப்படியே வணங்கிப் பிணக்குத் தீர்க்குங் தன்மையீ ராகின்றீ கொன்று சொல்லி.

1319. Even when I try to remove her dislike, she is displeased and says, “This is the way you behave towards (other women)”.

க0. நினைத்திருந்து நோக்கினுங் காடு மனைத்துநீர் யாருள்ளி நோக்கிளீ கொன்று.

## [இதுவுமது.]

(பி-ஈ.) எ-து,—என்சொற்களுஞ் செயல்களும் பற்றித் தான் வெகுடலான், அவற்றை யொழிந்திருந்து தன்னவயவங்கள தொப்பின்மையை நினைந்து அவற்றையே நோக்கினும், என்னை வெகுளா நிற்கும்; என்னவயவமனித்தும் நோக்கினீர் அவற்றதொப்புமையான் எம்மகளிலை நினைத்தென்று சொல்லி, எ-று.

யான் எல்லா வயயவங்களானும் ஒருத்தியோடொத்தல் கூடாமையின் ஒன்று லொருவராகப் பலையு நினைக்கவேண்டும் அவரொல்லாகையும் யானறியச் சொல்லுமினைன்னாங் கருத்தால், அனைத்து நோக்கினீர் யாருள்ளியென்றார்கள். வாளாவிருத்தலுங் குற்றமாயிற் ரென்பதாம்.

(தெ - ப - ஈ.)—(என்சொற்களும் செயல்களும் பற்றித் தான் கோபித்தலால்), இருந்து - (அவைகளை யொழிந்து) இருந்து, நினைத்து - தன்னவயவங்களின் ஒப்பில்லாமையை) நினைத்து, நோக்கினும் - (அவைகளையே) பார்த்துக்கொண்டிருந்தாலும், காடும் - (என்னை) கோபியா நிற்பள், அனைத்தும் - என்னவயவம்) எல்லாம், நீர்—, யார் உள்ளி நோக்கினீர் என்று - (அவைகளி வெப்புமையால்) யாவ்வா நினைத்துப் பார்த்தீ கொன்று சொல்லி.

1320. Even when I look on her contemplating (her beauty), she is displeased and says, “With whose thought have you (thus) looked on my person.”

## கநநா - ம். அதி. ஊடலுவகை.

அஃதாவது அப்பெற்றித்தாய ஊடலாற் றமக்குக் கூடலின்பஞ் சிறங் தழி அச்சிறப்பிற்கேதுவாய அவ்வுடலைத் தலைமகரூவத்தலும் தலைமகனுவத் தலுமாம். அதிகாரமுறைமையும் இதனுணே விளங்கும்.

**க. இல்லை தவறவர்க் காயினு மூடுதல்  
வல்ல தவரளிக்கு மாறு.**

[தலைமகன் காரணமின்றிப் புலக்கின்றமை கேட்டதோழி  
அங்கனம் நீ புலக்கின்றதென்னை யென்றாட்கு அவள்  
சொல்லியது.]

(பரி-ஞா.) எ-து,—அவர்மாட்டுத் தவறில்லையாமினும், நமக்கவர் தலையளி செய்கின்றவாறு அவரோடுதேலை விளைக்க வற்றாகின்றது, எ-று.

அவர்க்கென்பது வேற்றுமை மயக்கம். அளவிறந்த விண்பத்தராகவின் யானெய்தற்பாலதாய இத்தலையளி ஒழிந்தாரு மெய்துவானக் கருதி அது பொருமையான் ஊடனிகழானின்ற தென்பதாம்.

(தெ-ப-ஞா.)—அவர்க்கு - அவரிடத்து, தவறு - பிழைகள், இல்லை ஆயினும் - இல்லையானாலும், அவர் அளிக்கும் ஆறு - (நமக்கு) அவர் அருள் செய்கின்ற விதம், ஊடுதல் வல்லது - பினங்கலை (விளைக்க) வல்லதாகின்றது.

**1321. Although my husband is free from defects, the way in which he embraces me is such as to make me feign dislike.**

**2. ஊடவிற் ரேஞ்றுஞ்சி சிறுதுனி நல்லளி  
வாடினும் பாடு பெறும்.**

[புலவாக்காலும் அத்தலையளி பெறலா மிருக்க அஃதிழுங்கு  
புலவியான் வருந்துவதென்னை யென்றாட்கு அவள்  
சொல்லியது.]

(பரி-ஞா.) எ-து,—ஊடலேதுவாக நங்கட்டோன்றுகின்ற சிறிய துணி தன்னால் காதலர் செய்ய நல்ல தலையளி வாடுமாயினும் பெருமை யெய்தும், எ-று.

தவறின்றி நிகழ்கின்றலூடல் கடிதினீங்கவின் அத்தன்பழு நில்லாதென் பாள் சிறுதுனியென்றும், ஆராமைபற்றி நிகழ்தலன் அதனுன் நல்லளி வாடா தென்பாள் வாடினுமென்றும், பின்னே பேரின்பம் பயக்குமென்பாள் பாடு பெறுமென்றுங் கூறினான். அது வருத்தமெனப்படா தென்பதாம்.

(தெ-ப-ஞா.)—ஊடவில் தோன்றும் - (பினங்குதலாலே நம்மிடத்து) தோன்றுகின்ற, சிறு துணி - சிறிய துண்பத்தால், நல் அளி - (தலைவர்செய்கிற) நல்லருள், வாடினும் - குறையி னும், பாடு - பெருமையை, பெறும் - அடையும்.

1322. His love will increase though it may (at first seem to) fade through the short-lived distress caused by (my) dislike.

ஈ. புலத்தலிற் புத்தேனை உண்டோ நிலத்தொடு  
நீரியைங் தன்னு ரகத்து.

[இதுவுமது.]

(பரி - கா.) எ-து,—நிலத்தொடு நீர்கலத்தாற்போல ஒற்றுமையுடைய காதலர் மாட்டுப் புலத்தல்போல நமக்கின்பங் தருவதொரு புத்தேஞ்வகமுண்டோ, இல்லை, எ-று.

நீர் தானின்ற நிலத்தியல்பிற் ரூமாறுபோலக் காதலருங் தாங்கூடியமகளி ரியல்பினராகலான் அதுபற்றி அவரோடு புலவி நிகழுமென்பாள் நிலத்தொடு நீரியைங்தன்னாரகத்தென்றும், அவர் நமக்கு மன்னராகவின் அப்புலவி பின்னே பேரின்பம் பயவாஙின்றதென்பாள் புலத்தலிற் புத்தேனைஞ்டோ வென்றுங் கூறினார். உவமம் பயன்பற்றி வந்தது.

(தெ - ப - கா.)—நிலத்தொடு—, நீர் - நீரானது, இயைங் தன்னார் அகத்து - கலந்ததுபோல் ஒற்றுமை யுடைய காதலரிடத்து, புலத்தலின் - பிணங்குதல்போல் (நமக்கு இன்பஞ் செய்வது), புத்தேள் நாடு-ஒரு தெய்வலோகம், உண்டோ - உளதோ?

1323. Is there a celestial land that can please like the feigned dislike of those whose union resembles that of earth and water.

ச. புல்வி விடாஅப் புலவியுட் டோன்றுமென்  
னுள்ள முடைக்கும் படை.

[அப்புலவி இனி யாதானிங்குமென்றாட்குச்  
சொல்லியது.]

(பரி-கா.) எ-து,—காதலாப் புல்விக்கொண்டு பின்விடாமைக் கேது வாகிய அப்புலவிக்கண்ணே யுளதாம் அதன்மேற்சென்ற என்னுள்ளத்தைக் கெடுக்கும் படைக்கலம், எ-று.

புலவியளன்னு மேழாவது வினாசிகழ்ச்சிக்கண் வந்தது. என்னுள்ள முடைக்கும் படைக்கலமென்றது வணக்கத்தையும் பணிமொழியையும். படைக்கலமென்றார்கள், அவற்றுன் அப்புலவியுள்ள மழிதலின். புலவி நீங்குந்திறங்கூறியவாறு.

(தெ - ப - கா.)—புல்வி - (அன்பா) தழுவிக்கொண்டு, விடா-(பின்) விடாமைக்கு ஏதுவாகிய, புலவியுள் - அப்பிணக்கி னுள்ளே, என் உள்ளாம் உடைக்கும் - (தன்மேற்சென்ற) என் னுள்ளத்தைச் சிதைக்கிற, படை - ஆயுதம், தோன்றும்-காணப்படும்.

1324. In prolonged dislike after an embrace there is a weapon that can break my heart.

நு. தவறில் ராயினுக் தாம்வீழ்வார் மென்றே  
ஊறவில் னங்கொன் றுடைத்து.

[தலைமகளை யூடனீக்கிக் கூடிய தலைமகன் கழியுவகையனுய்த்  
தன்னுள்ளே சொல்லியது.]

(பரி - கா.) எ-து,—ஆடவர் தங்கட் வறிலராயினும் உடையார்போல  
ஆடப்பட்டுத் தாம் விரும்பு மகளிருடைய மெல்லியதோள்களைக் கூடப்பெறுத  
வெல்லைக்கண் அவர்க்கு அப்பெற்றியதோ ரின்பம் பயத்தலுடைத்து, எ-து.

உடையராயக்கால் இறந்த வின்பத்தோடு வருமின்பழு மெய்துவ ராக  
வின் அது மிகன்று, மற்றையிலராயக்காலும் வருமின்பத்தை யிகழுந்ததில்லை  
யென்னும் கருத்தால், தவறிலராயினு மாங் கொன்றுடைத்தென்றான். ஊடலி  
னாய வின்பம் அளவிற்றத்தவிற் கூறந்துதென்பான், அப்பெற்றிய தொன்  
தென்றான். தவறின்றி யூடியதூஉம் எனக்கின்பமாயிற் தென்பதாம்.

(தெ - ப - கா.)—தவறு இலர் ஆயினும் - (ஆடவர் தம்மி  
டத்து) பிழையில்லாதவரா யிருந்தாலும், (உடையார் போல்  
பினங்கப்பட்டு), தாம் வீழ்வார் - தம்மால் விரும்பப்படு மகளி  
ரது, மெல் தோள் - மெல்லிய தோள்களை, அகறவின் - கூடப்  
பெறுத சமயத்தில், ஆங்கு ஒன்று - (அவர்க்கு) அப்படிப்பட்ட  
தோ ரின்பம், உடைத்து - (பயத்தல்) உடைத்து.

1325. Though free from defects, men feel pleased when they  
cannot embrace the delicate shoulders of those whom they love.

கா. உணவினு முண்ட தறவினிது காமம்  
புணர்தவி னாட வினிது.

[இதுவுமது.]

(பரி - கா.) எ-து,—உயிர்க்கு மேலுண்பதனினும் முன்னுண்டதறுதல்  
இன்பங்கரும்; அதுபோலக் காமத்திற்கு மேற்புணர்தவினும் முன்னைத்தவறு  
பற்றி யூடிதல் இன்பங்கரும், எ-து.

காமத்திற்கென்புமிச் சாரியையும் நான்கனுருபும் விகாரத்தாற்றெருக்கன.  
பசித்துண்ணும்வழி மிகவுண்ணலுமாய் இன்சுவைத்துமாம் அதுபோல அகன்று  
கூடும்வழி ஆராதுமாய்ப் பேரின்பத்துமாமெனத் தன்னனுபவம் பற்றிக்  
கூறியவாறு.

(தெ - ப - கா.)—(உயிர்களுக்கு), உணவினும் - (மேலே)  
உன்னுதவினும், உண்டது அறல் - முன்னுணப்பட்டது சீரணி  
த்தல், இனிது - இன்பங்கரும்; (அதுபோல), காமம் - காமத்  
துக்கு, புணர்தவின் - (மேலே) புணர்தவினும், ஊடல் - (முன்  
னைத்தவறு பற்றி) பினங்கல், இனிது - இன்பங்கரும்.

1326. To digest what has been eaten is more delightful than to eat  
more; likewise love is more delightful in dislike than intercourse.

எ. ஊடலிற் ரேற்றவர் வென்று ரதுமன்னுங்  
கூடலிற் காணப்படும்.

[இதுவுமது.]

(பி-ஈ.) எ-து,-காமதுகர்த்துரிய இருவருள் ஊடலின்கட்டோற்ற  
வர் வென்றாவர், அஃதப்பொழுதறியப்படாதாயினும் பின்னைப் புணர்ச்சி  
யின்கன் அவராலறியப்படும், எ-று.

தோற்றவர்-எதிர்தலாற்றுது சாய்ந்தவர். அவர் புணர்ச்சிக்கட் பேரின்ப  
மெய்தவின் வென்றாயினுர். மன்னும் உம்மும் அசைந்திலை. யானதுபொழுது  
சாய்தவின் இதுபொழுது பேரின்பம் பெற்றேன்ன்பதாம்.

(தெ - ப - ஈ.)—(காமம் அனுபவித்தற்குரிய இருவருள்),  
ஊடலில் தோற்றவர் - பினக்கிலே தோற்றவர், வென்றார் - வெ  
ன்றேற்றாவார்; அது - (அப்பொழுது அறியப்படா தாயினும்),  
கூடலில் காணப்படும் - (பின்னே) புணர்ச்சியிலே (அவரால்)  
அறியப்படும்.

1327. Those are conquerors whose dislike has been defeated and  
that is proved by the love (which follows).

ஆ. ஊடிப் பெறுகுவங் கொல்லோ நுதல்வியர்ப்பக்  
கூடலிற் ரேன்றிய வுப்பு.

[இதுவுமது.]

(பி-ஈ.) எ-து,-இது பொழுது இவனுதல் வெயர்க்கும்வகை கலவி  
யின்கணுளதாய இனிமையை இன்னுமொருகால் இவனுடி யாம்பெறவல்லே  
மோ? எ-று.

கலவிபுது விசேடம்பற்றி நுதல் வெயர்ப்பவென்றுன். இனிமை-கண்டு  
கேட்டுண்டு பீர்த்துத் தறிதலானுய வின்பம். இனி அப்பேறு கூடாதெனப்  
பெற்றதன் சிறப்புக் கூறியவாறு.

(தெ - ப - ஈ.)—நுதல் வியர்ப்ப - (இப்போது இவளது)  
நெற்றிவெயர் வரும்பும்வகை, கூடலில் தோன்றிய - புணர்ச்சி  
யிடத்து உளதாகிய, உப்பு - இனிமையை, (இன்னு மொரு  
கால்), ஊடி - (இவள்) பினங்கி, பெறுகுவம் கொல்-(யாம்) பெ  
றவல்லமோ?

1328. Will I enjoy once more through her dislike, the pleasure of  
that love that makes her forehead perspire?

க. ஊடுக மன்னே வொளியிழை யாமிரப்ப  
நீடுக மன்னே விரா.

## [இதுவுமது·]

(பரி - ளா.) எ-து, — ஒளியிழையினை யுடையாள் இன்னுமெம்மோ டேவா ளாக; அங்களும் அவனுடி நிற்றற்கும் அதனை யுணர்த்துதற் பொருட் டியாமிர ந்து நிற்றற்குங் காலம் பெறும்வகை இவ்விரவு விட்யாது நீட்டித்தல் வேண் டுக, எ-று.

ஊடுக நீடுகவென்பன வேண்டிக்கோடற் பொருள். மன்னிரண்டும் ஆக்கத்தின்கண் வந்தன. ஒகாரங்கள் அசைஷிலை. கூடலின் ஊடலே யமையுமென் பதாம்.

(தெ-ப-ா.)— ஒளி இழை - விளங்குகின்ற ஆபரணத்தை யுடையவள், ஊடுகமன்- (இன்னும் எம்மோடு) பிணங்குவாளாக; (அப்படி பிணங்கி நிற்றற்கும் அதனைத் தீர்த்தற்பொருட்டும்), யாம—, இரப்ப - இரங்து நிற்றற்குக் (காலம் பெறும்வகை), இரா - இவ்விரவு, நீடுகமன் - (விட்யாது) நீட்டித்தல் வேண்டுக.

1329. May the bright-jewelled one feign dislike, and may the night be prolonged for me to implore her!

க.0. ஊடுதல் காமத்திற் கின்ப மதற்கின்பங்  
கூடி முயங்கப் பெறின்.

## [இதுவுமது·]

(பரி-ளா.) எ-து, — காமநுகர்ச்சிக் கின்பமாவது அதனை நுகர்தற்குரிய ராவார் ஆராமைபற்றித் தம்முனுடிதல்; அவ்லூடுதற் கின்பமாவது, அதனையள வறிந்து நீங்கித் தம்முட்கூடி முயங்குதல் கூடுமாயின், அம்முயக்கம், எ-று.

கூடுதல்-ஒத்தவளவினராதல். முதிர்ந்ததுனியாயவழித் துன்பம் பயத்த லானும், முதிராதபுலவியாயவழிக் கலவியின்பம் பயவாமையானும், இரண் டற்கு மிடையாகிய வளவறிந்து நிங்குதலிருதென்பது பற்றிக் கூடிமுயங்கப் பெறினென்றான். அவ்விரண்டின்பழும் யான் பெற்றேனென்பதாம்.

ஸங்டுப் பிரிவினை வடதான்மதம்பற்றிச் செலவு ஆற்றுமை விதுப்புப் புலவியென நால்வகைத்தாக்கிக் கூறினார். அவற்றுட் செலவு பிரிவாற்றுமை யுள்ளும், ஆற்றுமை படர்மெலிந்திரங்கல் முதல் விறையழிதலீருயவற்றுள் ஞம், விதுப்பு அவர்வயின் விதும்பன்முதற் புணர்ச்சிவிதும்ப ஸீருயவற்றுள் ஞம், புலவி கெஞ்சொடி புத்தன் முதல் ஊடலுவகை யீருயவற்றுள்ளுங் கண்டுகொள்க. அஃதேல் வடதாலார் இவற்றுடனே சாபத்தினுணய நீக்கத் தினையுங் கூட்டிப் பிரிவினை ஜூவகைத் தென்றூராலெனின், அஃது, அறம்பொருளின்பமென்னும் பயன்களுள் ஒன்றுபற்றிய பிரிவன்மையானும், முனிவராஜையான் ஒருகாலத்தோர் குற்றத்துளதாவதல்லது உலகியல்பாய் வாராமையானும், ஈண்டொழிக்கப்பட்ட தென்க.

(தெ - ப - ளா.)— காமத்திற்கு - காமவனுபவத்திற்கு, இன்பம் - இன்பமாவது, ஊடுதல் - (அதனை அனுபவித்தற்குரியோர் ஆராமைபற்றித் தம்முள்) ஊடுதலாம்; அதற்கு - அவ்லூடுத

ற்கு, இன்பம் - இன்பமாவது, கூடி - (அதனை அளவறிந்து நீங் கித் தம்முள்) கூடி, முயங்கப்பெறின் - புணர்தல் கூடுமாயின், (அப்புணர்ச்சியாம்.)

1330. Dislike adds delight to love; and a hearty embrace (thereafter) will add delight to dislike.

கற்பியல் முற்றிற்று.

காமத்துப்பால் முற்றிற்று.


திருவள்ளுவர் மூலமும் உரையும்  
முற்றுப்பெற்றன.

உரைச்சிறப்புப்பாயிரம்.

திருத்தகுசீர்த் தெய்வத் திருவள் ஞாவர்தங்  
கருத்தமைதி தானே கருதி—விரித்துரைத்தான்  
பன்னு தமிழ்தேர் பரிமே ஸழகனெனு  
மன்னு முயர்நாமன் வந்து.

பாலெல்லா நல்லாவின் பாலாமோ பாரிலுள்ள  
நாலெல்லாம் வள்ளுவர்செய் நாலாமோ—நாவிற்  
பரித்தவுரை யெல்லாம் பரிமே ஸழகன்  
தெரித்தவுரை யாமோ தெளி.

உரைச்சிறப்புப்பாயிரம் முற்றிற்று.





திருக்குறளின்

சிறப்புப்பாயிரமாகிய

# திருவள்ளுவமாலை.

(அசரி.)

க. திருத்தகு தெய்வத் திருவள் ஞவரோ  
குருத்தகு நற்பலகை யொக்க - விருக்க  
விருத்திர சன்ம ராணுவாத்து வானி  
லொருக்கவோ வென்றதோர்சொல்

(இ-ன.) திருத்தகு தெய்வம் - அருட்செல்வத்தையும் (அதற்குத்) தக்க தெய்வத்தன்மையையும் உடைய, திரு வள்ளுவரோடு, உருத்தகு எல் பலகை - (அவரிருத்தற்குத் தனது) உருவத்தினாலே தக்க கல்ல சங்கப்பலகை யிடத்து, உருத்திரசன்மர் - , ஒக்க இருக்க என உடைத்து - சமானராயிருக்கக் கடவுளைந்துசொல்லி, வானில் - ஆகாசத்திலிருந்து, ஒருக்க - (அங்விடத்துள்ள புலவர் கருத்தையெல்லாம்) ஒற்றுமைசெய்யும்படி, ஓர்சொல் - ஒரு வாக்கியம், ஒவென்றது - ஒவென்று இராந்தெழுந்தது, எ-று.

“அருட்செல்வஞ்சு செல்வத்துட் செல்வம்” என்பவாகவின், திருவென்ற தற்கு அப்பொருஞ்சாக்கப்பட்டது. தெய்வத்தன்மை - தெய்வத்தினவதாரமாய் விளங்குகை ; தெய்வத்தன்மை யில்லார்க்கு அருளுளதாயினும் அதனுலே பெரும்பயன் விளையாமையின், தகுதிசொல்லப்பட்டது. திருவள்ளுவரொன்னும் பெயருள் திருவென்பது உயர்வையும், வள்ளுவரென்பது வண்மையை யுடையவொன்பதையும் விளக்கின்றனவாகவின், அது வேதத்தில் இலைமறைகாய்கள்போற் பலவிடங்களினு மறைந்து வெளிப்படாதிருந்த மெய்ப்பொருள்களையெல்லாம் தொகுத்து உலகத்தாருக்குக் கொடுத்தருள் செய்தவரொன்னாங்காரணம்பற்றிவந்த பெயராயிற்று. வள் - முதனிலை, அர் - இறுதிநிலை, உ - சாரியை. அம்முதனிலைக்குப் பொருள் - ஈகை. உருத்திரசன்மர் - உருத்திரானால் அடைந்த சன்மத்தை யுடையவரொன விரியும். அவர் முருகக்கடவுளது திருவுவதாரமாய் வணிகர் மரபிற்குறேன்றிய மூங்கைப் பிள்ளையார். அசரீரி - அருவமாயெங்கு நிறைந்துள்ள முதற்றெய்வம். அரங்கேற்றத் தொடக்கிய காலத்துத் தெய்வப்புலவரோடு ஒப்பவிருந்து கேட்டற்குத் தகுதியுடையோர் யாளான யாவரும் எண்ணமுற்று சின்றவழி இவ்வசரீரிவாக்கியம் பிறங்கது. என்றெனப் படர்க்கை வினையாகக் கூறவில்லை ஆண்டு நின்றகேட்ட புலவர்கள் ஒருவர் அதனை இங்ஙனம் பாடலாகச் செய்தனரென்றறிக.

(நாமகள்.)

2. நாடா முதன்மைநாள் முகனுவிற்  
பாடா விடைபார தம்பகர்ந்தேன் - கூடானா  
யெள்ளிய வென்றி யிலங்கிலைவேன் மாறபின்  
வள்ளுவன் வாயதென் வாக்கு.

(இ-ள்.) கூடானா எள்ளிய வென்றி இலங்கு இலை வேல் மாற - டகைவு  
கைப் (புறங்கொடுக்கச்செய்து) இகழ்ந்த வெற்றியை உண்டாக்கி விளங்கா  
கின்ற தகட்டுவடிவாயுள்ள வேற்படையையுடைய பாண்டியராசனே, நாடா -  
(உலகத்தார் விதிவிலக்குகளை அறிந்து உய்யும்வழியை) நாடி, முதல் - படைப்  
புக்காலத்திலே, நான்முகன் நாவில் - பிரமனது நாவிலிருந்து, நான்மறை  
பாடா - (இருக்குமுதலாகிய நான்குவேதங்களையும்) பாடி, இடை - (இதற்  
கும் அதற்கும்) நடவான்காலத்திலே, பாரதம் பகர்ந்தேன் - பாரதமாகிய  
வேதத்தைச் சொல்லினேன்; பின் - (அதற்குப்) பிற்பட்ட இக்காலத்திலே,  
என் வாக்கு—, வள்ளுவன்வாயது - (திருக்குறளாகிய வேதத்தைச் சொல்லி)  
வள்ளுவன்வாயின் கண்ணதாயிற்று, எ-று.

வேதமும் சந்தோஷபாமாகையால் பாடாவென்றுள். தன்கணவஞ்சுக  
வின், நான்முகனுவி விருந்தென்றும், அவனவதாரமாகவின், வள்ளுவன் வா  
யதென் வாக்கென்றும், குறினால். பாரதம் வியாசனாக்கொண்டு சொல்லப்  
பட்டது. இதனால் நான்மறை - பூர்வவேதமும், பாரதம் - மத்தியவேதமும்,  
திருக்குறள் - உத்தரவேதமும் என்றதாயிற்று. பூர்வவேதம், பின் வியாசரா  
லே நான்காக வகுக்கப்பட்டமைபற்றி நான்மறையெனப்பட்டது. அன்றி நா  
னெனப்பிரிந்து ஏழுவாயாக்கினுமாம். வேதம் மூவகைத்தென்பதாகும், இவ  
ற்றதுதோற்றறமறையால் இஃது வாக்கியபிரமாணத்தாற் சிறப்புடைத்தென்  
பதாகும் சொல்லியபடி.

(இறையனுர்.)

ந. என்றும் புலரா தியாணர்நாட் செல்லுகினு  
நின்றலர்ந்து தேன்பிவிற்று நீர்மையதாய்க் - குன்றுத  
செந்தளிர்க் கற்பகத்தின் ரெய்வத் திருமலர்போன்  
மன்புலவன் வள்ளுவன்வாய்ச் சொல்.

(இ-ள்.) மன் புலவன் வள்ளுவன் வாய்ச்சொல் - புலவர்க்கரசானுகிய வள்  
ஞுவன்வாயிற் பிறந்த திருக்குறளானது, என்றும் யானர் புலராது - எக்கா  
லத்துங் தன்னுமகுகெடாமல், நான்செல்லுகினும் நின்று அலர்ந்து - நெடுங்கா  
லங்கழியினும் நிலைபெற்று மலர்ந்து, தேன் பிலிற்று நீர்மையதாய் - தேனைச்  
சொரிகின்ற குணமுடையதாய் (விளங்குமாதலால்), குன்றுச் செந்தளிர்க் கற்  
பகத்தின் - குறைவுபடாத செய்யதளிர்களையுடைய கற்பகத்தினாலு, தெய்வத்  
திருமலர்போல்-தெய்வத்தன்மைபொருந்திய உயர்வாகிய மலர்போலும், எ-று.

திருக்குறஞ்சுக்கு அழகு - சொன்முடிபு பொருண்முடிபின் குணங்களும்,  
அலர்தல் - எங்கும் பரவுதலும், தேன்பிலிற்றல் - இருமையின்பங்களும் வினை  
த்தலும் ஆம். சொல்—ஆகுபெயர். இறையனுர் கடவுளாகவின், இனி இதிற்  
சிறப்பதொன் றளதாவதின்றென்றுங் துணிவுதோன்ற என்றுமென்றும், பின்  
ஞும் அதனை வலியுறுத்தற்கு நாட்செல்லுகினு நின்றென்றும் வாழ்த்துப் பொ

ரூப்பட இவ்வாறு கூறினார். இது அழியாதுங்களு பெருகிப் பயன்படுமாறு சொல்லியடி.

(உக்கிரப்பெருவழக்கியார்.)

ச. நான்மறையின்மெய்ப்பொருளீரோநான் முகத் தோன், றுன்மறைந்து வள்ளுவனுய்த் தந்துளைத்த-நான் முறையை, வந்திக்க சென்னிவாய் வாழ்த்துகஙன்னென்று சஞ்சு, சிந்திக்க கேட்க செவி.

(இ - ள) வள்ளுவனுய்த், தான்மறைந்து - தனது திருமேனியை மறைத்து, நான்மறையின் மெய்ப்பொருளீ - நான்கு வேதங்களி னுண்மைப்பொருளீ, தந்து - (இவ்வுலகத்திலே) கொனர்ந்து, மூப்பொருளா - (அறம்பொருளின்பெமன்னு) முப்பாற்பொருள்தாக, நான்முகத் தோன் - பிரமனுல், உலைத்த - திருவாய் மலர்ந்தருளப்பட்ட, நால் - நாலினது, முறையை - புத் தகத்தை, சென்னிவந்திக்க - (எனது) தலையானது தொழுக்கடவது; வாய் வாழ்த்துக - வாயானது வாழ்த்தக்கடவது; நல் நெஞ்சம் சிந்திக்க - நல்ல மனமானது நினைக்கக்கடவது; செவிகேட்க - காதுகளானவை கேட்கக்கடவன, எ-று.

மூப்பொருள் - ஆகுபெயர். இவ்வேதப்பொருள் ஆதியிலே வேதஞ்சொல்லியோனுலேயே சொல்லப்பட்டமையால் உலகத்துச் சமயாசாரியர்களாலும் பிறராலும் ஒன்றற்கொன்று மாருகக்கொள்ளப்பட்ட பொருள்கள்போல்வு தன்றென்பது தோன்ற மெய்ப்பொருளென்றார். கலையுணர் புலமையிற்றலைமையோனுகி, விதிமுறைவழாது முதுஙிலம்புருக்கும், பெருந்தகையுக்கிரப் பெருவழுதியென்னுங், தன்னிகரில்லா மன்னவர்பெருமான், தான்மேற்கொண்ட சிறப்பைப் பலரும், அறிந்துமேற்கொள்ள இவ்வாறு வழிபாடு கூறி னுன். “மன்னனெப்படி மன்னுயிரப்படி” ஆகவின், இப்புத்தகத்தை முன்னே பூசித்து மெய் மொழி மனக்களால் வணக்கஞ்செய்து பின் கேட்கவேண்டுமென்று சொல்லியடி.

(கபிலர்.)

நு. தினையளவு போதாச் சிறுபுன்னீர் நீண்ட பனையளவு காட்டும் படித்தான் - மனையளகு வள்ளைக் குறங்கும் வளநாட வள்ளுவனுர் வெள்ளைக் குறட்பா விரி.

(இ - ள.) மனை அளகு வள்ளைக்கு உறங்கும் வளநாட - மனையில் வளர்க்கப்படுகின்ற பறவைப்பேடுகள் உலக்கைப்பாட்டால் கண்ணுறங்குகின்ற வளம்பொருந்திய நாட்டெட்டயை அரசனே! வள்ளுவனுர் வெள்ளை குறட்பா விரி - திருவள்ளுவரால் அருளிச்செய்யப்பட்ட குறள்வெண்பா (மிகப்பெரிய பொருளீ) தன்னுட்கொண்டு காட்டுதல், தினை அளவு போதாச் சிறுபுல் நீர்-தினையரிசியினளவுக்கும் போதாத சிறிப் புல்லினது நுனியின்கணுள்ள டனி நீரானது, நீண்ட பனி அளவுகாட்டும் படித்து - உயர்ந்த பனையினளவான அதன் சாயையைத் தன்னுட்கொண்டுகொட்டுக் குணம்போலுள்ள குணத்தை யடைத்து, எ-று.

பனை—ஆகுபெயர். ஆல்—அசை. பறவை - கிளிமுதலியவை. உலக்கைப் பாட்டு - மகளிர்பரிமளப்பொடி இடிக்கின்றபோது பாடும்பாட்டு. விரி -விரி த்தல். எப்படி மிக்கிசிறிய பனித்துளியிலே மிகப்பெரிய பனைமரத்தின்சாயை அடங்கிவிளங்குகின்றதோ அப்படியே மிக்கிசிறிய இக்குறைள்வெண்பாவில் மிகப் பெரியபொருள் அடங்கி விளங்குகின்றதென்பதாம். இது சுருக்கியிருந்தும் விரிவானபொருளை விளக்குமாறு சொல்லியபடி. இதுமுதலியன சங்கத்துப் புலவராலே பாடப்பட்டன.

### (பாணர்.)

சு. மாலுங் குறளாய் வளர்ந்திரண்டு மாண்தியான்  
ஞால முழுது நயந்தாங்தான் - வாலநிலின்  
வள்ஞுவருங் தங்குறள்வெண் பாவடியால் வையத்தா  
ருள்ஞுவவெல் ஸாமளங்தா ரோர்ந்து.

(இ - ள்.) மாலும் - திருமாலும், குறளாய் - குறளாய்ப்பிறந்து, வளர்ந்து—, இரண்டு மாண் அடியால் - இரண்டுபெரிய அடிகளால், ஞாலம் முழுதும் - உலகமனைத்தையும், நயந்து அளந்தான் - விரும்பி அளந்தான், வாலநிலிவின் வள்ஞுவரும்-மெய்யறிவினையுடைய திருவள்ஞுவரும், தன் குறள்வெண்பா அடியால் - தம்மினின்றுந்தோன்றி (அங்கிலைசிறிகின்ற) வெண்பாக்குறளின்(இரண்டுகிறிய) அடிகளால், வைத்தார் உள்ஞுவது எல்லாம் - அவ்வுலகமனைத்தினு முள்ளோரால் நினைக்கப்பட்டவற்றை யெல்லாம், ஓர்து அளந்தார் - ஆராய் ந்து அளந்தார், எ-று.

உம்மையிரண்டும் முறையேதேவரிற் பெரியோனுகியவென்றும், மனிதரி ந்திரியராய்க் காணப்பட்டவென்றும் பொருள்படநின்றன. உபமானத்திலே வளர்தலும் பெருமையும் சொல்லுதலால் உபமேயத்திலே அவற்றுக்கு முரணு கிய நிலைசிற்றலும் சிறுமையும் வருவிக்கப்பட்டன. மாலுக்குத் தானேகுறளாத லும் பின்பு அங்கிலைசில்லாதுவளர்தலும், பேரடிகளால் அளவுபட்ட உலகத்தையளத்தலும், திருவள்ஞுவருக்குத் தம்மினின்றுங் குறளை உண்டாக்குதலும், அதுதன்னிலைசிற்றலும், அதன் சிற்றமிகளால் அளவுபடாத நினைப்பின் விடயங்களை அளத்தலும் சொல்லப்படுதலாலும், வேற்றுமையறிக. நினைக்கப்பட்டனவெல்லாம் இதனகத்து அளவுசெய்யப்பட்டதை சொல்லியபடி.

### (நக்கிரீர்.)

எ. தானே முழுதுணர்ந்து தண்டமிழின் வெண்குறளா  
லானு வறமுதலா மங்நான்கு - மேனேரூக்  
கூழி னுரைத்தாற்கு மொண்ணீர் முகிலுக்கும்  
வாழியல கென்னாற்று மற்று.

(இ-ள்.) தானே முழுதுணர்ந்து - தாமே (வேதப்பொருள்) அனைத்தையும் அறிந்து, தன் தமிழின் - தண்ணீய தமிழின்கண், வெண்குறளால் - குறள் வெண்பாக்களால், ஆன அறம் முதல் ஆம் அந்நான்கும்-விட்டீங்குதல் சுடாத அறமுதலாகிய அந்நான்கு பொருள்களையும், ஏனோருக்கு - அவற்றையறியாத வர்களுக்கு, (அவர் எளிதின்றிய), ஊழின் - முறையால், உரைத்தாற்கும் - சொல்லியருளிய திருவள்ஞுவருக்கும், ஒள்ளீர் முகிலுக்கும் - ஒள்ளிய நீகாத் தந்த மேகத்துக்கும், உலகு - இவ்வுலகமானது, மற்று என் ஆற்றும் - எதிர்

நன்றியாதுசெய்யும் (செயக்கிடந்தது ஒன்றும் இல்லை;) வாழி - (அவரும் அது வும்) வாழ்க, எ-று.

ஆனாமை - நீங்காமை. தானே முழுதுணர்ந்தெனவே ஆசாரியராயிருந்து பிறராறிவிக்க அழிந்தில்லொன்றதாயிற்று. முழுதுமென்னு மும்மைதொக்கது. ஒன்றை இனிமைமேல் நின்றது. முறை-நூலின் முப்பொருள்களின் கிடக்கையொழுங்கு. நாயனார் கொடைச்சிறப்புச் செல்லியடி.

(மாழலனுர்.)

அ. அறம்பொரு ஸின்பம்வீ டென்னுமங் நான்கின்  
றிறங்தெரிந்து செப்பிய தேவை - மறங்தேயும்  
வன்னுவ னென்பானேர் பேதை யவன்வாய்ச்சொற்  
கொள்ளா ரறிவுடை யார்.

(இ-ள்.) அறம் பொருள் இன்பம் வீடு என்னும் அங்காண்கும் - அறமுதலாகச் சொல்லப்பட்ட அவ்வேதப்பொருள்களாகிய நான்கனது, திறம் தெரிந்து - கூறுபாட்டையும் அறிந்து, செப்பிய - (உலகத்தார்க்குச்) சொல்லிய, தேவை - தேவணி, மறங்தேயும் - மறந்தாயினும், வள்ளுவன் என்பான் - (ஒருமனிதனாக உட்கொண்டு) வள்ளுவனென்று சொல்லுதற்கு ஒருவனுள் னயின் அவன், ஓர் பேதை-அறிவில்லாதவனுவன்; அவன் வாய்ச் சொல் - அவனது வாயிப்பிறந்த அச்சொல்லீ, அறிவுடையார்-, கொள்ளார் - கொள்ள மாட்டார், எ-று.

அறமுதலியவற்றின் கூறுபாடு - அவற்றினது தொகைவகைவிரிகள். மறந்தேயும் மென்றதலால் விணைப்புடன் சொல்லுவோன் பேதையிற் பேதையாமென்றதாயிற்று. மூன்னும் பின்னுமுள்ள பாட்டுகளில் இப்பெயர் தெய்வத்தன்மையைக் குறிப்பிக்கும்படி நன்கு மதித்து உயர்த்திச் சொல்லப்படுதலால், ஒரு மனிதனாக வட்கொண்டென்பது வருவிக்கப்பட்டது. அன்றி ஒலிக்குறிப்பி னலே, சாதியிழிவுதோன்ற வள்ளுவனென்பா னெனினு மழையும். இக்குறிப் பொலியை வடதுலார் காசூரமென்பர். தெய்வப்புலவரை அவமதிப்பி னிழிவுசொல்லியடி.

(கல்லாடர்.)

கூ. ஒன்றே பொருளென்னின் வேறெறன்ப வேறெறன்னி  
னன்றெறன்ப வாறு சமயத்தார் - நன்றெறன்ன  
வெப்பா லவரு மியைபவே வள்ளுவனூர்  
முப்பான் மொழிந்த மொழி.

(இ-ள்.) ஆறு சமயத்தார் - அறுவகைமதத்தோரும், ஒன்றே பொருள் என்னின் - (ஒருமதத்தார் தமதுநூலிலே உலகமும் உயிரும் கடவுளுமாகிய) பொருள்கள் ஒன்றேயென்று நாட்டுவராயின், வேறு என்ப - (மற்றொருமதத்தோர் தமது நூலிலே அதனை மறுத்து அவை) வேறுமென்று நாட்டுவர், வேறு என்னின் - (அப்படி) வேறென்றுநாட்டின், அன்று என்ப - (பின்னென்று மதத்தோர் அதனை) அன்றென்றுமறுப்பர்; (ஆதலால் சமய நூல்களைலாம் இவ்வாறு மறுக்கப்படுகின்றன); வள்ளுவனூர் முப்பான் மொழிந்த மொழி - திருவள்ளுவராலே முப்பாலாகச் சொல்லப்பட்டறுலை, நன்று என்ன - நன்

தென்று கொள்ளுதற்கு, எப்பாலவரும் - எவ்வகைப்பட்ட பகுதியோரும், இயைப - உடன்படுவார், எ-று.

மொழி—ஆகுபெயர். ஆறுமதமாவன - வியாசமதம், சைமினிமதம், பதஞ்சலிமதம், கபிலமதம், கணுதமதம், அங்கொதமதம், அன்றிச் சைவவைன வழுதவியவற்றைக் கூறினுமாம். எச்சமயத்தாருமென்னுது எப்பால வரு மென்றதனால் வேதத்துக்கு உட்பட்ட சமயத்தாரோயன்றிப் புறப்பட்ட சைனம், பெளத்தம், சார்வாகம் முதலிய மதத்தாரும், பலவகைப்பட்ட சாதியாரும், தேசத்தாரும், காலத்தாரும், பிறரும், தமுலப்படுதலமிக். இதுவே பொது வேதமென்றபடி.

(சீத்தலைச்சாத்தனர்.)

க0. மும்மலையு முங்காடு முந்தியு முப்பதியு  
மும்முரசு முத்தமிழு முக்கொடியு - மும்மாவுங்  
தா முடைய மன்னர் தடமுடியேற் றூரன்ரே  
பாமுறைதேர் வள்ளுவர் முப் பால்.

(இ-ள்.) வள்ளுவர் - திருவள்ளுவரது, பா முறைதேர் முப்பால் - பாக்க வின் (முன்பின்) முறைதெரிதற்கிடாகிய திருக்குறளானது, மும்மலையும் - (கொல்லிமலை நேரிமலை பொதியமலை எனப்படுகின்ற) முன்றுமலைகளையும், முங்காடும் - (குடாடு புன்னாடு தென்னாடு எனப்படுகின்ற) முன்றுநாடுகளையும், முந்தியும் - (பொருளைந்தி காவிரிந்தி வையைந்தி எனப்படுகின்ற) முன்று நதி களையும், முப்பதியும் - (கருஞர் உறையூர் மதுரை எனப்படுகின்ற) முன்று பதி களையும், மும்முரசும் - (மங்கலமுரசு வெற்றிமுரசு கொடைமுரசு எனப்படுகின்ற) முன்று முரசுகளையும், முத்தமிழும் - (இயற்றமிழ் இசைத்தமிழ் நாடகத்தமிழ் எனப்படுகின்ற) முன்றுதமிழ்களையும், முக்கொடியும் - (விற்கொடி புலிக்கொடி மீன்கொடி எனப்படுகின்ற) முன்று கொடிகளையும், மும்மாவும் - (கனவட்டம் பாடலம் கோரம் எனப்படுகின்ற) முன்று குதிகாக்களையும், தாம் உடைய மன்னர் - தாமுறையேடுடைய (சேர்சோழபாண்டியர் எனப்படுகின்ற) மூவரசுருடையவும், தடமுடிமேல் - பெரியமுடிகளின்மேலே கொள்ள பப்பட்ட, தார்அன்றே - மாலையன்றே, எ-று.

அன்றேவென்றது பலறிதேற்றம். முப்பால் - ஆகுபெயர். மும்முரசும் முத்தமிழும் அம் மூவரசர்க்கும் பொதுமையவாயினும் இம் முறையுரிமை அவர் குடிமரபிற் கியைந்தனபோலும். அரசர் மூவரும் மேற்கொண்ட சிறப் புச்சொல்லியடி.

(மருத்துவன்று மோதானர்.)

கக. சீந்திரீர்க் கண்டங் தெறிசுக்குத் தேனளாய்  
மோந்தபின் யார்க்குங் தலைக்குத்தில் - காங்கு  
மலைக்குத்து மால்பானை வள்ளுவர் முப் பாலாற்  
தலைக்குத்துத் தீர்வுசாத் தற்கு.

(இ - ள்.) காந்தி மலைக் குத்து மால் யானை-(தன்பகையென) வெகுண்டு மலையைக் குத்துகின்ற பெரியகளிறுபோலுள்ள வரசனே! சீந்திரீர் கண்டம் - சீந்திரீர்க் சருக்களையையும், தெறி சுக்கு - சிதைக்கப்பட்ட சுக்கையும், தேன் அளாய் - தேனேஞ்செலங்கு, மோந்தபின்-, (அதனால்), யார்க்கும் - (தலைக்

அத்துடையோர்) யாவர்க்கும், தலைக்குத்து—, இல் - இல்லையாகும்; வள்ளுவர் முப்பாலால்—, சாத்தற்கு - சீத்தலைச்சாத்தனார்க்கு, தலைக்குத்து—, தீர்வு - இல்லையாயிற்று, எ-று.

யானைபோல்பவனை யானை யெனலால் ஆகுபெயர். முன் கேட்கப்பட்ட நூல்களிலெல்லாம் பல சொற்குற்றங்களும் பொருட்குற்றங்களும் கண்டு பொருமல் தலையில் அறைந்துகொண்டு வந்தமையால் புண்பட்டுக் குத்தல் உண்டாயிருந்தது. இதன்கண் ஒரு குற்றமூன்காணப்பெறுமையால் அது நீங்கிற்றென்க. எப்படி அம்முன்று சரக்கும் அதற்குமருந்தாமோ அட்படியே இதற்கு இம்மூன்றுபாலும் மருந்தாயின வென்பதாம். தீர்வென்றுந் தொழிற்டெயர் முற்றுப்பொருளிங்வந்தது. இதன் குற்றமற்று விளங்குகை சொல்லியடி.

### (நாகன்றேவனுர்.)

கல. தாளார் மலர்ப்பொய்கை தாங்குடைவார் தண்ணீரை வேளா தொழிதல் வியப்பன்று - வாளாதா மப்பா லொருபாவை யாய்பவோ வள்ளுவனுர் முப்பான் மொழிமுழிக்கு வார்.

(இ-ள்.) தாளார் மலர்ப் பொய்கை - நாளத்தோடுபொருங்கிய தாமரை மலர்களையுடைய ஒருங்களத்து நீரின்கண்ணே, குடைவார் - முழுகுவோர், தண்ணீரை - (வேறு) தண்ணீரை, வேளாது ஒழிதல் - விரும்பாதொழிதல், வியட்பு அன்று - வியப்பைச் செய்வதன்று ; வள்ளுவர் முப்பால் மொழி - திருவள்ளுவரது முப்பால்களையுடைய நூலின்கண்ணே, முழுகுவார்—, தாம்ட—, வாளா - வீணாக, அப்பால்—, ஒருபாவை - ஒருநூலே, ஆய்பவோ-விரும்புவாரோ (விரும்பார் ஆதவின் இதுவே வியப்பைச் செய்வதாம்.) எ-று.

தாளார் மலொனலால், தாமரை மலொனப்பட்டது. வியட்பைச்செய்வ தை வியப்பென்றூர். முழுகுதல், இங்கே கருத்துமுழுதும் அழுக்கிகிற்றனமே வின்றது. மொழி - ஆகுபெயர். ஒகாரம் - எதிர்மறை. விரும்புதலாகிய காரணத்தை ஆய்பவோவெனக் காரியமாக உபசரித்தார். அதுவியப்பன் தெற்றமையாலே இது வியப்பென்றதாயிற்று. உயர்வானபொருள் பெற்றேர்க்கு அதினிழிவான பொருளையும் பெறவிரும்புதல் இயல்பாயிருக்க, சூளிர்ச்சி இன்சுவை நறுமணமுதலிய குணங்களாலே சிறந்த ஒரு தாமரைக் குளத்து ரீலாப் பெற்றேர்க்கு அதனுற்றுனே அமைதிபெற்று வேறு தண்ணீரைப் பெற விரும்பாமை வியட்பைச் செய்வதாயிற்று. ஆயினும் இதுகாறும் ஒருநூலைக் கற்றேர்க்கு வேறுநூலைக்கற்க விரும்புதலன்றி விரும்பாமையில்லா திருக்க இப்போது உளதாகவின் இதுவே டெருவியட்பைச் செய்வதென்ற தாயிற்று. இதனால் இந்தாலகத்து எந்துற் டொருநும் அடங்கி மிருக்கின்றமை குறிப்பிக்கப்பட்டது. பல நூல்களையும் கற்கவிரும்புவோர்க்கு இதுவொன்றே அமைதல் சொல்லியபடி.

### (அரிசிற்கிடார்.)

கஞ. பரந்த பொருளெல்லாம் பாரறிய வேறு தெரிக்கு திறந்தொறுஞ் சேரச் - சுருங்கிய சொல்லால் விரித்துப் பொருள்விளங்கக் கொல்லுதல் வல்லாரார் வள்ளுவரல் லாஸ்.

(இ - ன்.) பரந்த பொருள் எல்லாம் - (வேதத்திலே) ஒன்றே போன்று மயங்கின்ற நால்வகைப் பொருள்களையும், பார் அறிய - இப்பூமியிலுள்ளோர் அறிதற்பொருட்டு, வேறு தெரிந்து - வேறாகப்பிரிந்து, திறம் தொறும் சேரா - (அது அது தனது தனது) வகையோடு சேரும்படி, சுருக்கிய சொல்லால் - சில சொற்களால், பொருள்விளங்கீக்கருத்துத்தோன்றும்படி, விரித்துச் சொல் அல்லது - விரியும்படி வைத்துச் சொல்லுதல், வல்லார் - வல்லவர், வள்ளுவர் அல்லால் - , ஆர் - ஒருவரும் இல்லை, எ-று.

பார் - ஆகுபெயர். திறம் - அழமுதலியவற்றின் கூறுபாடு, சுருக்கச்சொல்லால் விளங்கவைத்தன்முதலிய அழுகுள் எப்படி இவரால் அமைக்கப்பட்டனவோ அப்படி பிறரால் அமைக்கப்படுதல் கூடாமை காட்டியதாயிற்று. நாலுக்கும், நாயனார்க்கும், தகுதி சொல்லியிடப்படி.

### (போன்முடியார்.)

காந். கானின்ற தொங்கலாய் காசிபனார் தந்ததுமுன் கூநின் றளங்த குற்றென்ப - நான்முறையான் வானின்று மண்ணின் றளங்ததே வள்ளுவனார் தாநின் றளங்த குறள்.

(இ-ன்.) கான் நின்ற தொங்கலாய்-மணங்தங்கப்பெற்ற மாலையையுடைய பாண்முடியாகனே ! முன் - முற்காலத்திலே, காசிபனார் தந்தது - கசியபராலே தரப்பட்டகுற்றை, கூநின்று - மண்ணின்கண்ணேயின்று, அளங்த - (உலகத்தை) அளங்த, குறள் என்ப - குற்றென்று சொல்லுவர் ; தாம்னின்று - தாம் (இங்கே) எழுந்தருளி, வள்ளுவனார் அளங்த குறள் - திருவள்ளுவராலே தரப்பட்ட குறள், நால் முறையான் - நாவின்முறையோடுகூடி, வான் நின்று - விண்ணின்கண்ணே நின்றும், மண் நின்று - மண்ணின்கண்ணே நின்றும், அளங்தது - (உலகத்தை) அளங்தது, எ-று.

கு கு என நீண்டது ஆனாலும் ஒடுவருபின்பொருளில் வந்தது. அக்குறள் வஞ்சித்துப் பெற்றனத்தலால் நான்முறையோடு கூடாததாயிற்று. இக்குறளுக்கு ஒவிவடிவும் வரிவடிவுமென இரண்டு வடிவங்களையால், ஒவி வடிவுக்கிடம் வானுதலின் வானின் நென்றும், வரிவடிவுக்கிடம் மண்ணுதலின் மண்ணின்றென்றும், கூறினார். இக்குறளுக்கு நான்முறையோடு கூடலும் வானிற்றலும் மிகுத்துச்சொல்லி வேற்றுமை செய்யப்பட்டது. முன்மாலு மென்பாட்டிலே நாயனார்க்கும் மாலுக்கும் இப்பாட்டிலே திருக்குறளுக்கும் மால வதாரக்குறளுக்கும் ஒப்புமை குறித்துச் சொல்லலால் வேறு பாடாம். உலகத்துப் பொருளெல்லாம் இஃது அளத்தற்சிறப்புச் சொல்லியிடத்.

### (கோதமனுர்.).

காநு. ஆற்ற ஸழியுமென் றந்தணர்க ணுன்மறையைப் போற்றியுரைத் தேட்டின் புறத்தெழுதா-கோட்டெடுதி வல்லுநரும் வல்லாரும் வள்ளுவனார் முப்பாலைச் சொல்லிடினு மாற்றல்சோர் வின்று.

(இ-ன்.) அந்தணர்கள் - , நான்மறையும் - நான்கு வேதங்களையும், உரைத்து - வாய்ப்பாடமாக, போற்றி - காப்பாற்றி, ஆற்றல் அழியும் என்று - (ஏடுஷ்ன்கண் எழுதிவைத்தால் வலியில்லாரும் ஒதுவராதவின் இவற்றின்) வலி

மைகுறையுமென்று, ஏட்டின்புறத்து - ஏட்டின்கண், எழுதார் - எழுதார்கள், வள்ளுவனுர் முட்பாலை - திருவள்ளுவரது திருக்குறுப்போன்று, ஏட்டு எழுதி - ஏட்டின்கணமுடிவிலைவத்து, வள்ளுவரும் - வலியுடையவரும், வள்ளாரும் - வலியில்லாரும், சொல்லிடிழும் - ஓதினாலும், ஆற்றல்சோர்வு இன்று - வலிமைகுறைதல்லிலை, எ-று.

அவ்வேதத்துக்கு உதாத்தம் அலுதாத்தம் எனப்பட்ட சரங்களின் வழுவாம லோதல்வேண்டுமென்னும் விதியுளதாதலின் அதற்குத் தகுதியுடைய அந்தண்டோ அதிகாரிகளாயினார். இதற்கு அஃதில்லாமையால் யாவரும் அதிகாரிகளாவான்றாகி. சொல்லிடிழு மென்றதனால் பொருளுணர்ச்சிக்கு இதற்கும் வலிமை வேண்டுமென்பது பெறப்பட்டது. ஆற்றல் - சொற்செறிவின்றிடப்பம், இங்களங்கூறவே அவ்வேதம் சொல்லின்கண்ணே தலைமையுடைத் தென்பதாகும், இவ்வேதம் பொருளின்கண்ணே தலைமையுடைத் தென்பதாகும், பெறப்பட்டன. ஒதப்படுதலில் அவ்வேதத்தினும் இது சிறப்புடைமை சொல்லியடி.

### (நத்தத்தனரி)

கசு. ஆயிரத்து முந்தாற்று முப்ப தருங்குறனும்  
பாயிரத்தி ஞேடு பகர்ந்ததற்பின்-போயொருத்தர்  
வாய்க்கேட்க நாலுளவோ மன்னு தமிழ்ப்புலவ  
ராய்க்கேட்க விற்றிருக்க ஸாம்.

(இ-ன்.) பாயிரத்திஞேடு - பாயிர நான்கதிகாரங்களோடு, ஆயிரத்து முந்தாற்று முப்பது அருங்குறனும் - (சேர்க்கு தொகையாகிய) அரிய ஆயிரத்து முந்தாற்றுமுப்பது குறள்வெண்டாக்களையும், பகர்ந்ததற்பின் - ஓதி யுணர்ந்த பின்பு, போய் ஒருத்தர்வாய் - போய் ஒருவரது வாயாலே, கேட்க - கேட்ட நிதற்கு, நால் உளவோ - வேறுநால் இருக்கின்றனவோ, [இல்லை என்றடி], மன்னு தமிழ் புலவராய் - நிலைபெற்ற தமிழிலே புலமை நிரம்பியோராகி, கேட்க - (பிறர் தமிழடத்துவங்கு) கேட்கும்டடி, வீற்றிருக்கலாம் - சிறப்பாக விருக்கலாம், எ-று.

வீற்றிருத்தல்—ஒரு சபைகவேலே உயர்வாகிய ஆதனத்தில் ஏறியிருத்தல். இவற்றுட் பலவகைப்பட்ட நால்களின் கருத்துகளேல்லாம் விளங்கி நிற்றலின் கேட்க்கு நாலுளவோவென்றார். புலவராயெனவே புலமை நிரம்புதற்கு இவை ஆயிரத்து முந்தாற்று முப்பதுகுறள்களும் போதுமென்பது பெறப்பட்டது. ஓதியேர்க்கு வரும் இம்மைட்டயன் சொல்லியடி.

### (ழைகயலூர்ச் சிறுகருந்தும்பியார்.)

கஎ. உள்ளுத லுள்ளி யுதாத்த லுதாத்ததனைத்  
தெள்ளுத லன்றே செயற்பால் - வள்ளுவனுர்  
முப்பாலின் மிக்க மொழியுண் டெனப்பகர்வா  
ரொப்பா வலரினு மில்.

(இ - ன்-) வள்ளுவனுர் முப்பாலின் மிக்க - திருவள்ளுவரது திருக்குறளின்மேற்பட்ட, மொழி - நூலொன்று, உண்டு எனப்பகர்வார் - உளதென்று சொல்லவுல்லவர், எப்பாவலரினும் - எவ்வகைப்பட்ட புலவருள்ளும், இல் - இல்லை (ஆதலால்), செயற்பால் - (ாம் இஞ்தாலேக்குறித்துச்) செயக்கடவன,

உள்ளுதல் - (நாம் இதன்பொருளைச்) சிந்தித்துக்கொள்ளுதலும், உள்ளி உரை த்தல்-சிகித்துப் (பிறர்க்கு) அதனைச் சொல்லுதலும், உரைத்த அதனைத் தெள்ளுதல் அன்றே - (பிறராலே) சொல்லப்பட்ட அதனைத் தெளித்தலும் அன்றே, எ-று.

மொழி—ஆகுபெயர். ஒப்பது வடமொழி வேதமிருத்தவின் மிக்கமொழியென்றும், தமிழின் மாத்திரமன்றி வடமொழி முதலியவற்றினுள்ள புலவரையுங் தழுவதற்கு எப்பாவலரினு மென்றும், அழிவொப்புக் காண்டற்கு உரைத்தனைத் தெள்ளுதலென்றும், கூறினார். உள்ளுதலெனவே கேட்டலும், தெளிதலெனவே அவ்வாரேழுகலும், அடங்கின. இது பயிற்சி செய்தோழுகுமாறு சொல்லியபடி.

(ஆசிரியர்நல்லந்துவனுர்.)

கஅ. சாற்றிய பல்கலையுங் தப்பா வருமறையும்

போற்றி யுரைத்த பொருளொல்லாங் - தோற்றவே  
முப்பான் மொழிந்த முதற்பா வலரொப்பா  
ரொப்பா வலரினு மில்.

(இ-ன்.) சாற்றிய பல்கலையும் - (அறிவுடையோரால்) சொல்லப்பட்ட பலருள்களாலும், தப்பா அரு மறையும்-தப்பாத அரிய வேதத்தினாலும், போற்றி - காப்பாற்றிவைத்திருந்து, உரைத்த - (உலகத்தார்க்குச்) சொல்லப்பட்ட, பொருள் எல்லாம் - விடயங்களொல்லாம், தோற்ற - (தன்னிடத்தே) காட்டும் படி, முப்பால் மொழிந்த - திருக்குறளைச் சொல்லிய, முதற்பாவலர் ஒப்பார் - திருவள்ளுவரை யொப்பவர், எப்பாவலரினும் - எவ்வகைப்பட்ட பாவலருள் ஞம், இல் - இல்லை, எ-று.

தம்மாலே சொல்லப்பட்டவற்றில் வழுவருமையால் தப்பாவென்றும், பொருளுணர்தற்கே யன்றி ஒதுதற்கும் எளிதன் றதவின் அருவென்றும், விசேடனஞ்சு செய்யப்பட்டது. எப்பாவலரினுமில் - இதற்கு முன் ஞாக்கப் பட்டபடியே கொள்க. முதற்பாவலர் - முதன்மையைடைய பாவலர். நால் வகைப் பாக்களில் வெண்பாக்கஞம் அவற்றுள்ளும் குறள்வெண்பாவும் தலை மை பெற்றுநிற்றவின், அக்குறள் வெண்பாவால் நூல்செய்த வல்லமையைடைய கான்றுமாம், புலமையிலே நாயன்றுக்கு ஒப்பின்மை சொல்லியபடி.

(கீந்தையார்.)

ககை. தப்பா முதற்பாவாற் றுமாண்ட பாடவினான்  
முப்பாவி னற்பான் மொழிந்தவ - ரொப்பாலும்  
வைவைத்த கூர்வேல் வழுதி மனமகிழுத்  
தெப்வத் திருவள் ஞவர்.

(இ-ன்.) எப்பாலும் வை வைத்த கூர்வேல் வழுதி - எவ்விடத்திலும் கூர்மை வைத்த சிறப்புப்பொருந்திய வேலையைடைய பாண்டியராசன், மனமகிழு - மனங்களிக்க, தப்பா - (சொல்லப்பட்ட பொருள்) வழுவாமல், முதற்பாவால் - முதன்மையைடைய பாவாகிய குறள்வெண்பாக்களாலே, தாம் மாண்ட பாடவி ஞல் - தாம் மாட்சிபெற்ற பாடற்றெழுழிவினாலே, முப்பாவின் - முன்றுபால் களிலே, காற்பால் - (அறமுதலிய) நான்கு பகுதிப்பொருள்களையும், மொழிந்த

வர் - திருவாய்மலர்ந்தவர், தெய்வத்திருவள்ளுவர் - தெய்வத்தன்மை பொருந்திய திருவள்ளுவாயாயனர், எ-று.

கூர்-சிறப்பு. நான்களுண் மூன்றடங்குவதன்றி மூன்றனு னன்கடங்காமையின் வியங்கு கூறப்பட்டதாயிற்று. ராஸ்செய்த சிறப்பும் அதனால் அரசனை மகிழ்வித்தமையும் சொல்லியபடி.

(சிறமேதாவியார்.)

உ. வீடொன்று பாயிர நான்கு விளங்கற

நாடிய முப்பத்து மூன்றென்றாழ் - கூடுபொரு

ளௌள்ளி லெழுப திருபதிற் றைங்கின்பம்

வள்ளுவர் சொன்ன வகை.

(இ-ள்.) வள்ளுவர் சொன்ன வகை - திருவள்ளுவராலே சொல்லப்பட்டத் திருக்குறளின் அதிகாரவகை, பாயிரம் நான்கு, அறம் முப்பத்து மூன்று, ஊழ் ஒன்று, பொருள் எழுபது, இன்பம் இருபதிற்றைங்து, எ-று.

அறத்துப்பாலுள்ளடங்காது அதீனை விட்டு நூற்கெல்லாம் பொதுவாய் நிற்றலின் வீடொன்று பாயிரமென்றும், இம்மை மறுமை வீடுமூன்றும் பயத்தற் சிறப்பிற்கும் மூன்றனுண் முதனிற்றலின் விளங்கறமென்றும், யாவர்க்கும் பொதுப்படநாடித் தொகுக்கப்பட்ட அறத்தின் கூறுபாடு இவையேயாகவின் நாடிய முப்பத்துமூன்றென்றும், மூன்னின்ற அறமும் பின்னின்ற இன்பமும் கைகூடுதற்குத் துணையாய் நிற்றலின் கூடுபொருளென்றும், அப்பொருளின் பாகுபாடுகளெல்லாம் இவற்றினடங்குதலின் எள்ளிலெழுபதென்றும், கூறி அஞ். எள்ளல் - இகழ்தல். பாயிரநான்கு - பாயிரமானது நான்கக்கிராங்களை யுடைத்து எனப்பிறவும் விரித்துக்கொத்துக்கொள்க. சில பழைய நூல்களிலே சிலவற்றை சாதியாரும் சமயத்தாரும் மிகுத்தும் குறைத்தும் வேறுபடுத்தலால் அப்படிப்பட்ட வேறுபாடு இதற்கும் வரினும் வருமென்று ஆசங்கித்து இதன்கிராங்களுக்கு இங்ஙனக் தொகைசெய்தார். பின் இவ்வாறு தொகை செய்யப்பட்டு வருவாவந்திற்கும் இதுவே கருத்தாக்கொள்க. முப்பால்களுக்கும் அதிகாரத்தொகை சொல்லியபடி.

(நல்கூரிவேள்வியார்.)

உ. உப்பக்க நோக்கி யுபகேசி தோண்மணந்தா

அனத்தர மாமதுகாக் கச்சென்ப - விப்பக்க

மாதானு பங்கி மறுவில் புலச்செங்நாப்

போதார் புனர்க்கூடற் கச்ச.

(இ-ள்.) உப்பக்கம் நோக்கி - அப்பக்கத்தைக்குறித்துச் சென்றேனுகிய, உபகேசி தோள் மணந்தான் - உமாதேவியினது தோளை மணந்தகடவீளை, உத்தர மாமதுகாக்கு - வடமதுகாக்கு, அச்சென்ப - ஆதாரமென்று சொல்லுவர்; இப்பக்கம்-, மாதானுபங்கி - மாதானுபங்கி யெனப்படுகின்ற, மறு இல் புலம் - குற்றமற்ற புலமையாகிய (தேனைச்சொரிகின்ற), செங்காப் போதார் - செவ்விய நாவாகிய மலையுடையவர், புனர்க்கூடற் - நீர்வளத்தை யுடைய தென்மதுகாக்கு, அச்சு - ஆதாரமாவர்; எ-று.

உப்பக்கம்-இடைக்காடர் அரசன் தன்பாடலை அவமதித்தமைபற்றி பின்கிச்சென்றபக்கம், உப்பக்கநோக்கியென்று விணையால்லையும்பெயர். கேசி-

திருமால், இது அக்கடவள் சகசிராமத்திற்கண்டது. கேசிக்குட்பின்னே பிற ந்தவள் உபகேசியென்றுயது; உபேங்கிரனென்பதுபோல. மாதா அனுபங்கி-மாதாவை நிகராக்கென்டு நடக்கின்ற ஒழுங்கின எனஎப்படுதலின் அவள் பின்னோமேலே போல் இவர் உலகத்தார்மேல் அருள்செய்தல் சொல்லப்பட்டதாயிற்று. நாப்போ தென்றதற்கேற்கப் புலமையிலே தேன் ஆரோபிக்கப் பட்டது. அச்சுப்போற் ரூங்குதலால் அச்சென்றார். நாயனாராலே திங்கட்கு டையுடைச் சீர்சால் வழுதியுஞ், சங்கப்புலவருங் தழைத்தினிதோக்கிய, மது கொக்கு உண்டான சிறப்புச்சொல்லியியடி.

(தோடித்தலைவிழுத்தண்டினார்.)

ஒ. அறநான் கறிபொரு ளேமூன்று காமத்

திறமூன் தெனப்பகுதி செய்து - பெறலரிய

நாலு மொழிந்தபெரு நாவலரோ நன்குணர்வார்

போலு மொழிந்த பொருள்.

(இ-ன்.) அறத் திறம் நான்கு - (பாயிரம் இல்லறம் தறவறம் ஊழ் என) அறப்பாலி னுட்பிரிவுக் கண்கும், அறி பொருள் திறம் ஏழ் - (அரசு அமைச்சர் அரண் கூழ் படை நட்பு ஒழிபு என) அறியப்பட்ட பொருட்பாலி னுட்பிரிவுகளேழும், காமத்திறம் மூன்று எனப் பகுதிசெய்து - (ஆண்பால் பெண்பால் அவ்விருபால் என) காமத்துப்பாலி னுட்பிரிவுகண் மூன்றுமாகப்பகுதிசெய்து, பெறல் அரியநாலும் - பெறுதற்கரிய (அறம்பொருளின்டம்வீடு எனப்படுகிற) நான்கு பொருள்களையும், மொழிந்த - சொல்லிய, பெரு நாவலரோ—, ஒழிந்த பொருள் - (அவற்றுள் அடங்காது) ஒழிந்தபொருள் உளதாயின் அதினே, என்கு உணர்வார் போலும் - நன்றாக அறியவல்லவர்போலும், எ-று.

திறமென்றது அறமுதலியவற்றேஉடுக் கூட்டப்பட்டது. நான்கு—நான்குபிரிவுடைத்தென விரித்துகொத்துக்கொள்க. நாவலரோ யென்றமையால் பிறரால் அறியப்படுவ தன்றென்றதாயிற்று. முப்பாலியற்றெழுகையும், இவற்றினடங்காதது ஒன்றில்லையென்பதும் சொல்லியிடதி.

(வேளிவீதியார்.)

ஒ. செய்யா மொழிக்குஞ் திருவள் ஞவர்மொழிந்த  
பொய்யா மொழிக்கும் பொருளொன்றே - செய்யா  
வதற்குரியா ரந்தணரோ யாராயி னேனை  
யிதற்குரியா ரல்லாதா ரில்.

(இ-ன்.) செய்யா மொழிக்கும் - (ஒருவராலே) செய்யப்படாத மொழியாகிய வேதத்துக்கும், திருவள்ளுவர் மொழிந்த - திருவள்ளுவரால் அருளி ச்செய்யப்பட்ட, பொய்யா மொழிக்கும் - (தன்வழியில் பெறுவோர்க்குப் பயன்விளைவிலே) பொய்யப்படாத மொழியாகிய திருக்குறளுக்கும், பொருள் ஒன்றே—; ஆராயின—, செய்பா அதற்கு உரியார் - செய்யப்படாத அவ்வேத மோதுதற்குரியவர், அந்தணரோ—, ஏனை இதற்கு உரியர் அல்லாதார்-பொய்ப்படாத இத்திருக்குற னோதுதற் குரியவரல்லாதவர், இல் - (உலகத்தி) வில்லை, எ-று.

பூர்வவேதத்தை கித்தியமென்பார் மதம்பற்றிச் செய்யாமொழியென்றார். அது வடமொழியும் இது தென்மொழியுமாய் நின்று சில வேறுபாடுடையன

போற் ரேண்டினும் நுண்ணுணர்வா ஞேக்குவார்க்குக் கருத்து வேறுபடா மையின், பொருளான்றேயெனத் தேற்றேகாரங் கொடுத்துக் கூறினார். செய்யாமொழி, பொய்யாமொழி,—அன்மொழித்தொகைகள். இதற்குரிய ரஸ்லாதா ரில்லென்றதனாலும் பொதுவேதமாத லறிக. அதற்கும் இதற்கும் பொருள் வேறேவென்றும், இதனையோதற் கதிகாரிகளாவார் யாவரோவென்றும், நிகழ்கின்ற ஜை மொழித்தபடி.

(மாங்குடிமருதலூர்.)

உச. ஒதற் கெளிதா யுணர்தற் கரிதாகி  
வேதப் பொருளாய் மிகவிளங்கித் - தீதற்றே  
ருள்ளுதோ றுள்ளுதோ றுள்ள முருக்குமே  
வள்ளுவர் வாய்மொழி மாண்பு.

(இ-ள்) வள்ளுவர் வாய்மொழி - திருவள்ளுவரது வாயினின்றுங் தோன்றிய திருக்குறளினது, மாண்பு - மாட்சியைச்சொல்லின், (அது) ஒதற்குளிதாய் - ஒதப்படுத்தெளிய சொற்களை யுடையதாகியும், உணர்தற்கு அரிது ஆகி - அறியப்படுத்த கரிய பொருள்களை யுடையதாகியும், வேதப் பொருள் ஆய் - வேதமெனப்படுகின்ற பொருளாகியும், மிக விளங்கி - (அவ்வேதத்தின்) மிகவிளங்கி, தீது அற்றேர் - குற்றமற்றேர்கள், உள்ளுதோறு உள்ளுதோறு - நினைக்குந்தோறும் நினைக்குந்தோறும், உள்ளம் - (அவர்களுடைய) மனத்தை, உருக்கும் - கணக்கும், எ-று.

ஒதற்கெளிதா யெனவே கவின்றேர்க்கினிமை நன்மொழி புணர்த்தல்களும், உணர்தற் கரிதாகி யெனவே ஆழமுடைமையும், வேதப் பொருளா யெனவே விழுமியது பயத்தலும், பிந்வுமாகிய ஆழகுகளி னமைதி சொல்லப் பட்டதாயிற்று. தீதற்றேர் - பொருளாராய்ச்சிக்கேற்ற நுண்ணறிவுடையோர். உள்ளுதோ றுள்ளுதோ றுள்ளமுருக்குமெனவே முன் காணப்பட்டதினும் பின்காணப்படும் பொருள்சிறந்தும் விரிந்துந் தோன்றுதலுடைமை பெறப் பட்டது. இதனது அற்புதமான குணமுடைமைச் சிறப்புச் சொல்லியபடி.

(எறிச்சலூரிமலாடலூர்.)

உடு. பாயிர நான்கில் ஸறமிருபான் பன்மூன்றே  
தூய துறவற்மொன் றாழாக - வாய  
வறத்துப்பா னல்வகையா வாய்ந்துநாத்தார் நாவின்  
றிறத்துப்பால் வள்ளுவனூர் தேர்ந்து.

(இ-ள்) வள்ளுவனூர், ஆய்ந்து - (அவ்வேதத்தின் கருத்துகளை) யாராய்ந்து, நூலின்திறத்துப்பால் - (தம்மாலே செய்யப்பட்ட) நூலினது திறத்திற்குத்தக்க நன்மையுடைமையால், தேர்ந்து - (இவையே உரியவையென்று) தெரிந்து, பாயிரம் நான்கு - , இல்லறம் - , இருபான் - இருபது, துறவறம் - , பன்மூன்று - டதின்மூன்று, ஊழ் ஒன்று - , ஆக ஆய - ஆகக்கூடிய, நால்வகை ஆ - (பாயிரமுதலிய) நால்வகையுடைத்தாக, அறத்துப்பால் - , உனாத்தார் - கூறினார், எ-று.

. நான்குமுதலிய தொகைகளோடு அதிகாரமுடைத்தென்பது கூட்டுக் குப்பாற் பொருள்களினு முத்திக்குக் காரணமாதற் சிறப்புடைமையின் தூய

துறவறமென்றார். துப்பு - நன்மை. அது எல்லா வருணச்சிரமங்களுக்கும் பொதுவாயிருக்கை அறப்பாலிய வழிகாரத்தொகை சொல்லியிடதி.

(போக்கியார்.)

உசு. அரசிய லையைங் தமைச்சிய ஸீனாங்

துருவ ரெனிரண்டொன் ரெண்கூ - மீருவிய  
றிண்படை நட்புப் பதினேழ் குடிபதின்மூன்  
றெண்பொரு ளோழா மிவை.

(இ-ள்.) அரசு இயல்-, ஜையங்து - இருபத்தைந்து, அமைச்சு இயல்-, ஈனாங்து - பத்து, அரண் இரண்டு-, கூழ் ஒன்று-, படை இரு இயல்-, நட்புப்பதினேழ்-, குடிபதின்மூன்று-, எண்பொருள் - எண்ணப்பட்ட பொருப்பாலுக்கு, இவை ளோழாம் - இவ்வியல்களோழாம், எ-று.

இத்தொகைகளோடும் முன்சொல்லப்பட்டபடியே கூட்டுக. அரணுக்கு உருத்திப்பம் சிறத்தவின் உருவல்லரவென்றும், பொருளுடையார்க்கே ஒளி அமைவதாதவின் ஒண்பொருளென்றும், படைக்குக் கடும்போரிற் பின்கொடாத திண்மை யுரித்தாதவின் திண்படையென்றும், கூறினார். பிற்காலத்தார் அமைச்சமுதலிய வைந்தனையும் அங்கவியலென ஓரியலாக்கியும் வழங்குப் பொருப்பாலிய வழிகாரத்தொகை சொல்லியிடதி.

(மோசிக்கினார்.)

உள். ஆண்பாலே மாறிரண்டு பெண்பா வடுத்தன்பு

பூண்பா விருபாலோ ராரூக - மாண்பாய  
காமத்தின் பக்கமொரு மூன்றாகக் கட்டுகொத்தார்  
நாமத்தின் வள்ளுவனுர் நன்கு.

(இ-ள்.) ஆண்பால் ஏழ்-, பெண்பால் ஆறிரண்டு-, அடுத்த அன்பு பூண்பால் - (ஒருவனாயொருவர்) அடுத்து அன்பைப் பூணுதற் பகுதியடைய, இருபால் - அவ்விருபால், ஓர் ஆறு ஆகு-, மாண்பாய காமத்தின் பக்கம் - மாட்சியான காமத்துப்பாலி னியல்கள், ஒரு மூன்று ஆகு-, நாமம் - பெயர் பெற்ற, திருவள்ளுவர்-, கட்டுகொத்தார் நன்கு - நன்குகூறினார், எ-று.

இவையே பொருளிலக்கணத்துக்கமைய களவியல் கற்பியலென விரண்டாக்கப்பட்டன. இத்தொகைகளுக்கும் முன்கூறப்பட்டது கொள்க. காமத்துப்பாலிய வழிகாரத்தொகை சொல்லியிடதி.

(காவிரிப்பூமிப்பட்டினத்துக் காரிக்கண்ணார்.)

உஅ. ஜயாறு நாறு மதிகார மூன்றுமா

மெய்யாய வேதப் பொருள்விளங்கப் - பொய்யாது  
தந்தா னுலகிற்குத் தான்வள் னுவனுகி  
யந்தா மாமே லயன்.

(இ-ள்.) அதிகாரம்-, நாறும் ஜயாறு மூன்றுமா-, மெய்யாய வேதப் பொருள்-, பொய்யாது விளங்க-, அம் தாமமாமேல் அயன் - அழகிய தாமா மலர்மேல் வீற்றிருக்கின்ற நான்முகக்கடவுள், தான் வள்ளுவன் ஆகு-, உலகிற்குத் தந்தான் - உலகத்தார்க்குத் தமிழிற் செய்துதந்தான், எ-று.

உலகு - இங்கே மக்களை யுணர்த்திவிண்றது. மெய்யாய வேதப்பொருள் பொய்யாது விளக்கவெனவே இதற்குமுன் மெய்யாய பொருள் பொய்யாய் மறைந்தும், பொய்யாயபொருள் மெய்யாய் விளக்கியும், கிடங்தமை சொல் லப்பட்டதாயிற்று. அதிகாரத்தொகையோடு நூற்பொருளியல்பு சொல்லிய படி.

(மதுராத்தமிழ்நாயகனுர்.)

உசூ. எல்லாப் பொருளூ மிதன்பா ஒளுவிதன்பா  
வில்லாத வெப்பொருளு மில்லையாற் - சொல்லாற்  
பரந்தபா வாலென் பயன்வள் ஞுவனூர்  
சுரந்தபா வையத் துணை.

(இ-ன்.) எல்லாப்பொருளும் - (பலவகைநூல்களாலுஞ் சொல்லப்பட்ட)  
எல்லாப்பொருளும், இதன்பால் உள் - இந்றாலகத்தடங்கி மிருக்கின்றன; இதன்பால் இல்லாத எப்பொருளும் - இதனிடத்தில்லாத யாதொருபொருளும்,  
இல்லை - (எந்றாலகத்தும்) இல்லை; (ஆதலால்), சொல்லால் பரந்த பாவால் -  
சொல்லாவினாலே விரிந்தநூல்களால், பயன் என்-, வள்ஞுவனூர் சுரந்தபா -  
திருவள்ளுவராலே தரப்பட்ட இந்றாலொன்றே, வையத்துணை - மன்னூலகத்  
தாருக்குத் துணையாதலமையும், எ-து.

எல்லாப்பொருள்களுமாவன முதல் வழி சார்பென மூவகைப்பட்ட அறநூல் பொருளூல் இன்பநால் வீட்டுநால் என்பவற்றில் செம்பொருள் ஆக்கப் பொருள் குறிப்புப்பொருளென இம்மூவகையாற் கொள்ளக்கிடங்க காட்சிப் பொருள்களும் கருத்துப்பொருள்களுமாம். தொழிலும் பண்பும் ஒரோவழிப் பொருளெனாற் கேற்படுடைமையின் அவையும் இவற்றுள் அடங்குமாற்றிக். பின் னும் அதனை வலியுறுத்தற்கு இதன்பாவில்லாத வெப்பொருளுமில்லை யென்றார். சொல்லாற்பரந்தவெனவே அவைபொருளாற் பரப்பின்மை பெறப்பட்டது, பரத்தல் - பதினுயிரம் நாறுயிரமுதவிய கிரந்தவளவையால் விரிதல். சொல்லாற் பரந்தநூல்களை ஆய்வோர் மலையகழ்ந்து எலிபிடித்தல்போல் மிகவருங் திசீசிறுபயன் கொள்ளுதலால் என்பயனென்றார். ஆல்-அசை. பா, வையம் - ஆகுபெயர்கள். சின்னட்ட பல்பினிச் சிற்றறிவுடையோர்க்கு விதிவிலக்குகள் முற்றும் உள்ளங்கை கெல்லிக்கணிபோல் கண்டுதெளியுமாற உணர்த்தித் தடு மாற்றந் தீர்த்தவின் வையத்துணையென்றார். முற்றெருங்குணரவிழுவார்க்கு இஃது இன்றி மூமொச் சிறப்பிற்றென்றபடி.

(பாரதமிழ்பாடியபேருந்தேவனுர்.)

ஈ.0. எப்பொருளும் யாரு மியல்பி னறிவுறச்  
செப்பிய வள்ஞுவர்தாஞ் செப்பவரு - முப்பாற்குப்  
பாரதஞ்சீ ராம கதைமனுப் பண்டைமறை  
நேர்வனமற் றில்லை நிகர்.

((இ-ன்.) பாரதம் சீராமகதை மனுப்பண்டைமறை நேர்வன - பாரதம் பழைய சீராமகதையையும் மனுஸ்மிருதி பழையவேதத்தையும் ஒப்பனவாகும்; எப்பொருளும் - எவ்வகைப்பட்ட பொருள்களையும், யாரும் - எவ்வகையோரும், இயல்பின் - (அவற்றின்) நன்மையோடு, அறிவுற - அறிய, செப்பிய - (அவர்க்குச்) சொல்லுமிழபடிக்கு, வள்ஞுவர் செப்பவரு - திருவள்ளுவர் சொல்

லலால் வந்த, முப்பாற்கு - திருக்குறளுக்கு, நிகர் - உடமானமாகத்தக்கது, இல்லை - ஒன்றில்லை, எ-று.

மற்று - அசை. அறிதற்கரிய வேதாந்தப்பொருளு மென்றற்கு எப்பொரு ஞமென்றும், உயர்குலத்தாரோ யன்றி ஏனையோருமென்றற்கு யாருமென்றும், ஜயங்கிரிபின்றி யநியவென்றற்கு இயல்பி னறிவறவென்றும், இதுவே சுருகி குரு விரண்டுமாமென்றற்கு செப்பியவென்றும், சூழ்நீர். பண்டையென்பது சீராமகதைக்குங் கூட்டுக. கதாருபமாயிருந்து பாரதராமாயன மெனவும், விதிருபமாயிருந்து சுருதிஸ்மிருதி யெனவும் கூட்டுச்சொல்லப்படுதலால், உபமான உபமேயங்களாத வறிக. எப்பொருஞ்சு யாருமியல்பின்றிவறங் செட்டு தல் வேதத்திற் கிண்மையால் முன் முப்பாவின் மிக்கமொழியென்ற அதனுற் பெறப்பட்ட வேதத்தினெப்புமையை மறுத்தபடி.

(உருத்திரசன்மகண்ணர்.)

ஈக. மணற்கிளைக்க நீரூறு மைந்தர்கள் வாய்வைத்

துணச்சுரக்குங் தாய்மூலை யொண்பால் - பிணக்கிலா வாய்மொழி வள்ளுவர் முப்பான் மதிப்புலவோர்க் காய்தொறு மூறு மறிவு.

(இ - ள்) மணல் கிளைக்க - மணலைத்தோண்டுதோறும், நீர் ஊறும் - நீர்ப்பெறுகும், மைந்தர்கள் வாய் வைத்து உண - புதல்வர்கள் வாய்வைத்து உண்ணுந்தோறும், தாய் மூலை - தாயினது மூலைக்கண், ஒன் பால் சுரக்கும் - நல்லபால் பெறுகும், (அவைபோல) பிணக்கு இலா வாய்மொழி - பிணங்கு தற்கு ஏதுவில்லாதவாய்மைச்சொல்லியுடைய, வள்ளுவர் முப்பால் - திருவள்ளுவரது திருக்குறளை, ஆய்தொறும் - ஆராயுக்கோறும், மதிப்புலவோர்க்கு - அறிவுவிடையுலவர்க்கு, அறிவு ஊறும் - அறிவு வளரும், எ-று.

கற்பிதமாகிய சாதிசமயங்களின் மானம்பற்றி உள்ளதை இல்லதாகவும், இல்லதை உள்ளதாகவும், சிறிதைப் பெரிதாகவும் பெரிதைச் சிறிதாகவும், தீயதை கல்லதாகவும் நல்லதைத் தீயதாகவும் புனைந்து பிறர்பிணங்கும்படி சொல்லப்பட்டதல்லாமையால், பிணக்கிலாவாய்மொழி யென்றார். மதிப்புலவோர்க் கறிழுறுமெனவே அவர் அவ்விதிவைக்கொண்டு பிறர்க்கெல்லாம் விதி விலக்குகளைக் கற்பித்தல் வேண்டுமென்றதாயிற்று. இதனைச் சிலகாற் பயிற்சி நமையாது பலகாலும் பயிற்சி செயல்வேண்டுமென்றபடி.

(பேருஞ்சீத்தனர்.)

ஈ2. ஏதமில் வள்ளுவ ரின்குறள்வெண் பாவினு

லோதிய வொண்பொரு ஜெல்லா - முராத்ததனுற் றுதவிழ் தார்மாற தாமே தமைப்பயந்த வேதமே மேதக் கன.

(இ - ள்) தாது அவிழ் தார் மாற - பொடியொடு விரிந்த பூமாலையை யுடைய பாண்டியராசனே! ஏதம் இல் வள்ளுவர் - குற்றமில்லாத திருவள்ளுவர், இன் குறள்வெண்பாவினால் - இனிய குறள்வெண்பாக்களாலே, ஓதிய - (நான்குவேதங்களாலுங்) சொல்லப்பட்ட, ஒன்பொருள் எல்லாம் - ஒள்ளிய பொருள்களையெல்லாம், உரைத்ததனால் - சொல்லினமைபால், மேதக்கண -

மேம்பாட்டுக்குத்தக்கவை, தாமே-அக்குறள் வெண்டாக்களோ, தமைப் பயங்த வேதமே - (முதனாலாய் நின்று) அவற்றைப்பயங்த வேதங்களோ, (சீசொல் வாயாக,) எ-று.

தாம் தம்மை எனப்பட்டவை அவை அவற்றை என்னும் பொருளைத்தந்து நின்றன ஏகாரம் இரண்டும் வினா, பிறதுலாசிரியர்க்கெல்லாம் அவரொதிரிகளாலே மறுக்கப்பட்டு வருங் குற்றம்போல்வது இவர்க்கு இல்லை யென்றஞ்சு ஏத மில் வள்ளுவாளர்க்கும், தாங்குழியவாய் நின்று கற்போர்க்கு வருத்தம் வினா யாமைத்தி இன்குறவளன்றும், உணர்வுடையோராலே விரும்பப்பட்ட நற்குணமுடைமைப்பற்றி ஒண்பொருளென்றும் கூறினார். துலாசிரியர்க்கும், நாலுக்கும், நானுதலிய பொருளுக்கும், தகுதிதோன்றச் சொல்லப்பட்ட விசேடணகுணங்களாலே இவ்வேதம் அவ்வேதத்தினாஞ் சிறப்புடைமை குறிப் பித்தபடி.

(நாவேநுத்தலையார்.)

நா. இன்பம் பொருளாம் வீடென்னு மின்நான்கு முன்பறியச் சொன்ன முதுமொழிநான் - மன்பதைகட்ட குள்ள வரிதென் றவைவள் ஞவருலகம் கொள்ள மொழிந்தார் குறள்.

(இ-ன்.) இன்பம் பொருள் அறம் வீடு என்னும் இங்நான்கும் - இன்பமுத விய இங்நாற்பொருளியல்புகளையும், மன்பதைகட்டு - மக்கட்பரப்புக்கு, முன்பு-அக்காலத்தில், அறியச்சொன்ன - அறியும் வண்ணஞ்சு சொல்லப்பட்ட, முதுமொழிநால் - பழமொழிவேதமானது, உள்ள அரிது என்று-ஓதியணரப்படுதற் கரிதென்று, வள்ளுவர்-, அவை - அவற்றை, உலகம்கொள்ள - உலகத்தார் எளிதினுணரும்படி, குறள் - திருக்குறளை, மொழிந்தார் - சொல்லினார், எ-று.

முன்பறியவெனவே உற்சரப்பினியாதவின் அக்காலத்தோர்க்கு உணர் தற்கேற்ற ஆயுணிச்சியும் உணர்வுவிலையும் இருந்தனவென்பதாலும், அவசரப் பினி யாதவின் இக்காலத்தோர்க்கு அவையிலவென்பதாலும், பெறப்பட்டன. இவ்விரண்டும் அவாவறுத்தன் மூன்றும் பாட்டுகோயிற் காண்க. தேயவழக்கிற படாததும் வருந்திக்கற்போர்க்கு மாத்திரம் புலப்படுவதுமாய் எல்லாமொழி கட்கு முற்பட்டுக் கடவுண்மொழியாய் நிற்றவின் முதுமொழி யென்றார். அற முதலிய நான்கும் பிரிவுபட்டுத் தோன்றுமையை யுடைத்தாதவின் உள்ளவரி தாயிற்று. பழையவேதமுளதாகவும் வேறிதசொல்லுதற்குக் காரணமுனர்த் தியபடி.

(மதுராத்தமிழாசிரியர் சேங்குறையார்க்கிழார்.)

நா. புலவர் திருவள்ளுவரன்றிப் பூமேற் சிலவர் புலவரொனச் செப்ப - னிலவு பிறங்கொளிமா லைக்கும் பெயர்மாலை மற்றுங் கறங்கிருண்மா லைக்கும் பெயர்.

(இ-ன்.) பூமேல் - பூவுகின்கண்ணே, புலவர் திருவள்ளுவரன்றி - புலவரொனத் திருவள்ளுவராயன்றி, சிலவர் புலவரொனச் செப்பல் - வேறுசிலவாயும் புலவரொன்று சொல்லுதல், மாலை - மாலையென்பது, நிலவு பிறங்கொளி மாலைக்கும் பெயர் - நிலவால் விளங்குகின்ற அங்கிக்கும்பெயராக, மற்றும்—,

கறங்கு இருள்மாலைக்கும் பெயர் - சூழ்சின்ற விருணையடைய அந்திக்கும் பெயராக, செப்பல் - சொல்லுதல்போலும், எ-று.

செப்பலென்று பின்னால் கூட்டப்பட்டது. புலமையாவது - பலவேறு வகைப்பட்ட நூலுணர்ச்சிகளையெல்லாம் ஒருங்கேகொண்ட பேரறிவுடைமையாம். உயர் வொப்பற்ற இவரது புலமையைக்குறித்து நோக்குங்கால் ஏஜன் யோர் புலமை புலமையன்றும் முடிதலின் இவ்வாறு கூறினார். புலவரென் பது நாயனார்க்கே காரணப்பெயரா மென்றபடி.

(மதுராயறுவைவாணிகர்ணவேட்டனீ.)

ஒரு. இன்பழுங் துன்பழு மென்னு மிவையிரண்டு  
மன்பதைக் கெல்லா மனமகிழ் - வன்பொழியா  
துள்ளி யுனர வுாத்தாரோ யோதுசீர்  
வள்ளுவர் வாயுறை வாழ்த்து.

(இ-ள்.) இன்பழும் துன்பழும் என்னும் இவை - (பின்வரக்கடவனவாய்) சகமுங் துக்கமுமென்னப்பட்ட விவற்றினுடைய, இரண்டும் - இருவகைக்கார ணங்களையும், உள்ளி உனர் - ஆராய்ந்தறியவும், அன்பு ஒழியாது - (தம்மேல்) அன்பு நீங்காமல், மனம் மகிழ் - உள்ளங்களிக்கூறவும், மன்பதைக்கு எல்லாம்-மக்கட் பரப்புக்கெல்லாம், ஒது சீர் வள்ளுவர் - புகழுப்படுஞ் சௌயுடைய திருவன்ளுவர், வாயுறை வாழ்த்து - வாயுறைவாழ்த்தாக, உனாத்தார் - (திருக்குறளைச்) சொல்லினார், எ-று.

இன்பத்தின் காரணம் விதிக்குறளாலும், துன்பத்தின் காரணம் விலக்குக் குறளாலும், சொல்லப்பட்டன. முன்பறிதற்குப்படியன் அவற்றைச் செய்த லும் தவிர்தலுமாம். வேண்டுவனவெல்லாங் தொகுத்துணர்த்தலின் மனமகிழ் தல் சொல்லப்பட்டது. அவ்வேதம்போலாது பலர்க்கும் உபயோகியாகச் சொல்லின் மன்பதைக்கெல்லா மென்றார். வாயுறைவாழ்த்தி னியல்பு—“வாயுறை வாழ்த்தே வயங்காடின், வேம்புங்கடுவும் போலவெஞ்சோற், ஒங்குதலின்றி வழினைடியக்குமென், ஞேம்படைக்கிளவியின் வாய்புத்தற்றே” என்னுங் தொல்காப்பியச் சூத்திரத்தால்றிக. எதிர்கால வினாவுணர்ச்சி பயத்தல் சொல்லியபடி.

(கவிசாகாப்பெருந்தேவனீ.)

ஒசு. பூவிற்குத் தாமரையே பொன்னுக்குச் சாம்புனத  
மாவிற் க்ருமுனியா யானைக் கமரரும்  
நேவிற் றிருமா லெனச்சிறங்க தென்பவே  
பாவிற்கு வள்ளுவர்வெண் பா.

(இ-ள்.) பூவிற்குத் தாமரை-மலர்களுக்குள்ளே தாமரைமலரும், பொன்னுக்குச் சாம்புனதம் - பொன்களுக்குள்ளே சாம்புனதப் பொன்னும், ஆவிற்கு அருமூனி ஆ - பசுக்களுக்குள்ளே காமதேனுவும், யானைக்கு அமரர் உம் பல் - யானைகளுக்குள்ளே ஜாவதமும், தேவில் திருமால் என - தேவர்களுக்குள்ளே திருமாலும் போல, பாவிற்கு வள்ளுவர் வெண்பா - நூல்களுக்குள்ளே திருவள்ளுவரது குறள்வெண்பா, சிறங்கது—, என்ப - என்று (அறிவடையோர்) சொல்லுவர், எ-று.

எ-அசை. டா-ஆகுபெயர். பொன்-ஆடகம், கிளிச்சிறை, சாதகுபம், சாம்புஞ்சாதம் என நால்வகைப்படும். காமதேஞு சிட்டமுளியிடத்துள்ளதாகவின் அருமூணியாவென்றார். உவமானமுகத்தால் இஃது பலதூல்களிலும் சிறங்கு நிற்கின்ற மாட்சிமை சொல்லியடி.

(மதுரைப்பேருமநுதனர்.)

ஈன. அறமுப்பத் தெட்டுப் பொருளெழுப தின்பத் திறமிருபத் தைந்தாற் றெளிய - முறைமையால் வேத விழுப்பொருளை வெண்குறளால் வள்ளுவவு ரோதவமுக் கற்ற துலகு.

(இ-ள்.) அறத் திறம் - அறத்தின் கூறுபாடு, முட்பத்தெட்டாகிரங்களாலும், பொருள் திறம் - பொருட்கூறுபாடு, எழுபதால் - எழுபது அதிகாரங்களாலும், இன்பத்திறம் - காமத்தின் கூறுபாடு, இருபத்தைந்தால் - இருபத்தைக் தகிகாரங்களாலும், தெளிய-, முறைமையால் - (காரணகாரிய) வொழுங்கால், வேத விழுப்பொருளை - வேதத்தினுயர்வாகிய பொருளை, வள் குறளால் - குறள்வெண்பாக்களால், வள்ளுவனார்-, ஒத - ஒதலால், உலகு - உலகமானது, வழுக்கு அற்றது - வழுவதவினின்றும் நீங்கிற்று, எ-று.

திறமும் ஆலும் முன்னுங்கூட்டப்பட்டன. உயர்வாகியபொருள்-சருமகாண்டம் பிரமகாண்ட மிரண்டினுள்ளுஞ் சிறங்கதபொருள். வழுக்குதல்-விதியை விலக்கென்றும் விலக்கை விதியென்றும் கோடல். உலகு-மக்களை யுணர்த்தி கின்றது. துணிவு பற்றி அற்றதென இறந்தகாலத்தாற் கூறினார். முன்னின்வேறுபட்ட முப்பால்களி எதிகாரத்தொகைகளோடு உலகிற்கு விளையும் நன்மை சொல்லியடி.

(கோவூரிக்கிழார்.)

ஈ-ஶ. அறமுத னன்கு மகவிடத்தோ போலாங் திறமுறத் தேர்ந்து தெளியக் - குறள்வெண்பாப் பன்னிய வள்ளுவனார் பான் முறைநே ரொவ்வாதே முன்னை முதுவோர் மொழி.

(இ-ள்.) ஆறமுதல் நான்கும்-, அகல் இடத்தோர் எல்லாம் - மன்னுலகத்திலுள்ளோ பொல்லாம், திறமுறத்தேர்ந்து-வகைப்பட அறிந்து, தெளிய - கலக்கங்கீர, குறள் வெண்பாப் பன்னிய - குறள்வெண்பாக்களாலே சொல்லப்பட்ட, வள்ளுவனார் - நாயனாது, பால் முறை - முப்பால்களையடைய புத்தகத்தின்கண்ணே, முன்னை முதுவோர் மொழி - முந்காலத்துள்ள பெரியோரது நூல்களுக்கு, நேர் ஒவ்வாது - நேர்தல் பொருந்தாது, எ-று.

மொழி-ஆகுபெயர். பெரியோராவார்-வடமொழியிலும் தென்மொழியிலும் பிறமொழிகளிலும் நூல்செய்த முனிவரும், புலவரும், பிறரும். அங்குள்ளவன், மனுமுதவியோராலே செய்யப்பட்ட அறநூன் முதலியன். இதன் புத்தகத்தில் முன்னுல்களி லொன்றும் சேர்க்கப்படுத்தற்குத் தகுவ தன் றென்று சொல்லியடி.

(உறையுரிமதுகூற்றனர்.)

ஈ-க. தேவிற் சிறங்க திருவள்ளுவர்குறள்வெண்பாவிற் சிறங்கிடுமுப்பால்பகரார் - நாவிற்

குயவில்லை சொற்கவை யோர்வில்லை மற்றுஞ்  
செயவில்லை யென்னுங் திரு.

(இ - ள்.) தேவில் சிறந்த திருவள்ளுவர் - தெய்வத்தன்மையாற் சிறந்த  
திருவள்ளுவரது, குறள் வெண்பாவில் சிறந்திடு - குறள் வெண்பாக்களோடு  
கூடிச்சிறந்து தோன்றுகின்ற, முப்பால் - முப்பால்களையும், பகரார் - ஒதா  
ரது, நாவிற்கு - வாக்கிற்கு, உயல் இல்லை - (இன்சொற்சொல்லி) வாழ்தலுண்  
டாகாது, சொல் சுவை ஓர்வில்லை - (மனத்திற்குச்) சொற்களின் சுவையை  
அழிதலுண்டாகாது, மற்றும் - இதையன்றியும், செயல் இல்லை - (காயத்து  
க்கு) நல்லசெய இல்லாகாது, என்னுங்திரு - என்றுவிணைத்துத் திருமகள் அவ  
ரிடத்துச் சேராள், எ-று.

சுவையோர்தற்கும் செயலுக்கும் உரிய மனமும், காயமும், வருவிக்கப்  
பட்டன. திருமகள் சேராமையாகிய காரியத்தைக் காரணமாக உபசரித்தார்.  
இதார்க்குளவாகாமை கூறவே ஒதுவோர்க்கு இவை யுளவாதவின் வாக்கிற்குக்  
கடுஞ்சொல் பொய் கோள் புறங்கூறல்களும், மனத்திற்குப் பிறனில்விழுதல்  
பிறன்பொருள் விழுதல் பிறன்பொருக்குக் கேடெண்ணல் பிறவுயிர்க்கிறதி  
யெண்ணல்களும், காயத்திற்கு பிறன்மீண்புனர்தல் உயிர்க்கொலை செய்தல்  
பழியுணுணல் பிறர்பொருள் வெளவல்களும், ஆகிய குற்றங்களெள்ளாம் நீங்கு  
மென்பதும் பெறப்பட்டது. அறவின்பங்கட்குக் காரணமாதற் சிறப்பையுடை  
ய பொருட்பேறு இஃதோதவி னுளதா மென்றபடி.

(இழிகட்பேநங்கண்ண னர்.)

சா. இம்மை மறுமை யிரண்டு மெழுமைக்குஞ்  
செம்மை நெறியிற் தெளிவுபெற - மும்மையின்  
வீடவற்றி னுன்கின் விதிவழக்க வள்ளுவனார்  
பாடின ரின்குறள்வெண் பா.

(இ - ள்.) இம்மை மறுமை இரண்டும் - இகபரங்கட்காவன விரண்டை  
யும், எழுமைக்கும் - (வினைப்பயன் ரெட்டர்தற்குரிய) ஏழ்பிறப்பிற்குமாக,  
செம்மை நெறியில் - செவ்வையான வழியால், தெளிவுபெற - (யாவரும்) தெ  
ளிதல்பெறவும், மும்மையின் - (அறம்பொருளின்பமென்னு) முப்பால்களுள்,  
அவற்றின் - அம்முப்பாற் பொருள்களோடு, வீடு - வீடுமாகிய, நான்கின் விதி-  
நாற்பொருள்களது விதிகளும், வழங்க - வழங்கவும், வள்ளுவனார், இன்  
குறள் வெண்பா - இனியகுறள் வெண்பாவை, பாடினர், எ-று.

செவ்வையானவழி—விதியும், பத்தியும், ஞானமும், சோயாளிக்கு மருங்  
தும், அனுபானமும் பத்தியமும் போல் ஒன்றற்கொன்று முரணுது கூடிசிற்  
கும்வழி. வீட்டுவிதி துறவறத்திற் காண்க. இம்மை மறுமை வீடு மூன்றும்  
பயக்குமாறு சொல்லியபடி.

(சேயிர்க்காவிரியாரிமகனுர்சாத்தனர்.)

சக. ஆவனவு மாகா தனவு மறிவுடையார்  
யாவரும் வல்லா கொடுத்தியம்பத் - தேவர்  
திருவள்ளுவர்தாமுஞ் செப்பியவே செய்வார்  
பொருவி லொழுக்கம்பூண் டார்.

(இ - ள்.) (மக்களுக்கு) ஆவனவும் - ஆவனவற்றையும், ஆகாதனவும் - ஆகாதவற்றையும், அறிவு உடையார் யாவரும் - , எடுத்து இயம்ப - (இனி இதி விருக்கு) எடுத்துச் சொல்லுதற்கு, வல்லார் - வல்லவராவார், (ஆதலால்) தேவர் திருவள்ஞவர் - தேவராகிய திருவள்ஞவராலே, செப்பியவே - சொல் லப்பட்டவற்றையே, பொருவில் ஒழுக்கம் பூண்டார் - ஒட்பில்லாத ஒழுக்கத் தை மேற்கொண்டவர், செய்வார் - , எ-று.

இங்கனங்கூறவே அவ்வேதத்திலிருக் குள்ளவா நெடுத்துச் சொல்லுதல் அறிவுடையார்க்கு முடியாமையால் ஒழுக்கம் பூண்டார்க்கு அதன்கண் ணே சொல்லப்பட்டபடி வழுவாமற் செய்தல் கூடாமை காட்டப்பட்டது. தாம், உம் - அசைகள். ஆவன - இன்பத்தைத் தருவன. ஆகாதன - துண்ட்தைத் தருவன. ஒப்பில்லாத வொழுக்கம் - கொல்லாமை முதலியவ. போதகாசிரியருக்கும், கேட்டொழுகுவோர்க்கும், வருங்கணம் சொல்லியபடி.

(சேயலூரிக்கோடுசேஷ்கண்ண னுரி.)

சங். வேதப் பொருளை விரகால் விரித்துலகோ  
ஓத்த தமிழா வுகாசெய்தா - ராதலா  
வுள்ஞா ருள்ஞும் பொருளெல்லா முண்டென்ப  
வள்ஞவர் வாய்மொழி மாட்டு.

(இ - ள்.) வேதப் பொருளை, உலகோர் ஒத - உலகத்தார் ஒதியனங்கும் பொருட்டு, விரகால் - உபாயத்தால், விரித்துத் தமிழால் உாசெய்தார் - , ஆதலால் - , உள்ஞாகர் உள்ஞும் பொருள் எல்லாம் - நினைப்பவர் நினைக்கும் பொருள்களெல்லாம், வள்ஞவர் வாய்மொழி மாட்டு - திருவள்ஞவர் திருவாயிற் பிறந்த திருக்குறளின்கண்ணே, உண்டு என்ப - உண்டென்று (அறிவுடையோர்) சொல்லுவர், எ-று.

உபாயத்தால் விரித்தல்-சொற்சருக்கத்தால் ஒதற்கெளிதென மனவெழுச்சி யுண்டாக்கிக் கற்போரது அறிவளவிற் கேற்பப் பொருளளவு விரியவைத்தல். நினைக்கப்படும் பொருள்களெல்லாம் இதன்கண்ணே இக்காரணத்தால் தோன்றுகின்றன வென்றுக்குறியபடி.

(வண்ணக்கந்தாத்தனுரி.)

சங். ஆரியமுஞ் செந்தமிழு மாராய்ந் திதனினிது  
சீரிய தென்றென்றைச் செப்பரிதா - லாரியம்  
வேத முடைத்துத் தமிழ்திரு வள்ஞவன  
ரோது குறட்பா வடைத்து.

(இ-ள்.) ஆரியமும் செந்தமிழும் ஆராய்ந்து - வடமொழியையுங் தென் மொழியையு மாராய்ந்து, இதனின் இது சீரியது என்று - இதைக்காட்டிலும் இது சிறப்புடைத்தென்று, ஒன்றைச் செப்ப அரிது-ஒன்றைத் தெரிந்துசொல் லுதல் கூடாது, ஆரியம் - வடமொழி, வேதமுடைத்து - , தமிழ் - , திருவள்ஞவரை ஒது குறட்பா உடைத்து - , (ஆதலால்), எ-று.

ஆல்-அசை. வடமொழியும் தென்மொழியும் பிறமொழிகள் போலாது பாணினியாரும் அகத்தியனாரு முதலாகிய முனிவர்களாலே செய்யப்பட்ட இலக்கணால்களாலே சீர்திருந்தி நிற்றன்முதலிய குணங்களுடைமையாலும், அது பிராகிருத முதலியவற்றுக்குப் போல் இது ஆந்திரமுதலியவற்றுக்கு முதலாய்

திற்றலாஹும், ஒன்றும்கொன்று குறைபாடுடைத்தன்றேனும் வேதமுடைமை பற்றி வடமொழிக்குச் சொல்லப்பட்ட உயர்வு தென்மொழிக்கண்ணே திருக்குறள் உண்டாதவின் இனி யில்லையென்றதற்கு இதனினிது சீரியதென் ஏற்க செப்பரிதென்றார். இத் திருக்குறளாலே வடமொழியோடு தென்மொழிக்கு ஒட்டுமை இறைவு சொல்லியபடி.

(களத்தூர்க்கிழார்.)

ச. ஒருவ ரிருகுறளே முப்பாலி னேதுங்  
தரும முதனுன்குஞ் சாலு - மருமறைக  
ளைந்துஞ் சமயநூ லாறுநம் வள்ளுவனார்  
புந்தி மொழிந்த பொருள்.

(இ) - (எ.) அருமறைகள் ஜங்கும் - (இருக்குமுதற் டாரதமீருகிய) அரிய வேதங்க ளைந்தும், சமயநால் ஆஹும் - (அவ்வேதத்தின் வழிப்பட்ட) சமயநால் களாஹும், ஸம் வள்ளுவனார் - நம்முடைய திருவள்ளுவரால், புந்தி மொழிந்த பொருள் - (உலகத்தார்க்குப்) புத்தியாகச் சொல்லப்பட்ட நூலிலடக்கும். (ஆதலால்), ஒருவர்-, இருகுறளே - (இருவிகற்பழும் இருவிகற்பழுமாகிய) இருவகைக் குறள்களையுமே, முப்பாலின் - முப்பால்களில், ஓஹும் - அத்தியய னஞ்செய்து அறியப்படுகின்ற, தருமம் முதல் நான்கும்-அறமுதலிய நாற்பொருள்களும், சாலும் - (அவருக்குப்) போதும், எ-று.

ஒருவனுக்கே ஜங்கும் ஓதியுணர முடிவு போகாது வேறுவேறேன அதிகாரிகளுடைமைபற்றி அருமறைக ளைந்து மென்றார். சமயநாலாஹும் ஒன்றே பொருளென்னும் பாட்டுகொழிற்கான்க. நமக்கெல்லாம் அறிவொழுக்கங் கொள்ந்ததி நல்வழிப்படுத்தவங்த பரமாசாரியர் இவரோயென்னு முரிமை தோன் றற்கு கம்வள்ளுவனுரொன்றார். மறைக ளைந்துஞ் சமயநாலாஹு நம்வள்ளுவனார் புந்திமொழிந்த பொருளென்னால், அவை பலவற்றினும் வேறுவேறு வகைப்பட்டுச் சிறங்குநின்ற கருத்துக்களெல்லாம் இவ் வொரு நாற்கண்ணே அடங்கி நிற்கின்றமை சொல்லப்பட்டதாயிற்று. பொருள் - ஆகுபெயர். ஒருவ ஬ானப் பொதுப்படக்கூறலால் இதனை யோதுதற்குப் பெண்பாலாருக்கும் அதிகாரமுண்டென்பது கொள்ளப்பட்டது. இவ்வொரு நாலோதி யுணர்ந்தோர் அருமறைகளைந்துஞ் சமயநாலாஹும் ஓதி யுணர்ந்தோராவ வொன்றபடி.

(நஷ்கமனுர்.)

ச. எழுத்தகை சீரடி சொற்பொருள் யாப்பு  
வழுக்கில் வனப்பணி வண்ண - மிழுக்கின்றி  
யென்றவர் செய்தன வெல்லா மியம்பின  
விள்றிவ ரின்குழள்வென் பா.

(இ-எ.) எழுத்து அசை சீர் அடி சொல் பொருள் யாப்பு வழுக்கில் வனப்பு அனி வண்ணம் - எழுத்து முதல் வண்ணமீருகச் சொல்லப்பட்ட இவற்றுள், இழுக்கு இன்றி - வழுவுதவில்லாமல், என்று எவர் செய்தன - எக்காலத் தில் எவரால் எவை செய்யப்பட்டன, எல்லாம் - (அவை) யெல்லாம், இன்று இவர் இன் குறள்வென்பா-இக்காலத்து இத்திருவள்ளுவராலே செய்யப்பட்ட இவ்வினிய குறள்வென்பாக்களில், இயம்பின - சொல்லப்பட்டன, எ-று.

வளப்பு—அம்மை, அழகு, தூண்மை, தோல், விருந்து, இயைபு, புலன், இயைபு. அணி—சொல்லணி, பொருளாணி, ஒலியணி. வண்ணம்—குழிலகவற் றாக்கிசை வண்ணமுதலியன. ஒவ்வொருகாலத்தில் ஒவ்வொரு பாவலர் ஒவ்வொரு குணத்தினாலே சிறந்து விளங்க நூல் செய்தனர், இவரோவெனின் எல்லாக்குணங்களாலும் நிறைந்து சிறந்து விளங்கச் செய்தமையின் இவ்வாறு கூறினார். இதன் பாக்களின் சிறப்புச் சொல்லியபடி.

(அக்காரம்களின்கூறு)

சாகு. கலைநிரம்பிக் காண்டற் கினிதாகிக் கண்ணி  
னிலைநிரம்பு நீர்மைத் தெனினுங் - தொலைவிலா  
வானுர் மதியங் தனக்குண்டோ வள்ளுவர்முப்  
பானு னயத்தின் பயன்.

(இ-ள.) (மதியமும் முப்பானுலும்), கலை - பதினூறுக்கௌலாலும் அறு பத்துநாலு கலைகளாலும், நிரம்பி - நிறைந்து, காண்டற்கு - கோக்குதற்கு, [ஆராய்ச்சி செய்தற்கு என்றபடி], இனிதாகி—, கண்ணின் நிலை - முகக் கண்ணின்கூறியில், [அகக்கண்ணின்கூறியில்], நிரம்பு - நிரம்புகின்ற, நீர்மைத்து எனினும் - தனமையுடைத்தாயினும், [குணமுடைத்தாயினும்], வள்ளுவர் முப்பால் நூல் - திருவள்ளுவரது முப்பானுவினது, நயத்து - நயத்தால் விளை வதாகிய, இன் பயன் - இனியபயனுனது, தொலைவு இலா வான் ஊர் மதியம் தனக்கு - ஒழிவின்றி ஆகாசத்தின்கண்ணே திரிகின்ற மதியினிடத்து, உண்டோ, எ-று.

மதியந்தனக்கென்றது வேற்றுமை மயக்கம். ஒகாரம்—எதிர்மறை. ஆதாரமாகக் கொள்ளுதற்கு ஏற்படுத்துதல்லாத வானை ஆதாரமாகக் கோடலினிழிவுதோன்ற தொலைவிலா வானுர் மதியமென்றார். நயம்—மறுப்படாமை, மழுங்காமை, குறைவருமை முதலியன. பயன்—இம்மை மறுமை வீட்டுநீட்டுக்கள். ஒப்புமை சொல்லுதற்கு நூல்களில் ஒன்றும் இன்மைபால் ஏனைப்பொருள் பலவற்றினுஞ் சிறந்த மதியையாயினும் சொல்லுது மென்புகின் அதுவும் இதனால் தகுவதன்றென்றபடி.

(நப்பாலத்தனர்.)

சால. அறந்தகளி யான்ற பொருடிரி யின்பு  
சிறந்தநெய் செஞ்சொற்றீத் தண்டு - குறும்பாவா  
வள்ளுவனை ஹேற்றினார் வையத்து வாழ்வார்க  
ஞள்ளிரு ணீக்கும் விளக்கு.

(இ-ள.) அறம்—, தகளி - அகலும், பொருள்—, திரி - திரியும், இன்பு—, செய் - செய்யும், செஞ்சொல்—, தீ-செருப்பும், குறும் பா-குறுட்டா, தண்டு-தண்டும், ஆ-ஆக, வள்ளுவனார்—, வையத்து வாழ்வார்கள் - பூமியின்கண்ணே வாழ்வோரது, உள் இருள்-அகத்திருளை, நீக்கும் - ஒழிப்பதாகிய, விளக்கு—, ஏற்றினார்—, எ-று.

ஆன்றல் - மேம்படுதல். அகத்திருள் - அஞ்ஞானம். தீச்சடர் - தகளி முதலியவற்றேடு கூடிப் புறத்திருளை எப்படியோ அப்படி நாயனாது திருவாயிற் பிறந்த செஞ்சொல் அற முதலியவற்றேடுகூடி அகத்திருளைக் கெடுத்த வின் இங்ஙனம் உருவகஞ் செயலரிழ்று. மணையகத் தேற்றப்படுகிற விளக்கு

இங்ஙனங்கூறவே புறத்திருஞ்கு அவை பலவள், அகத்திருஞ்கு இஃப் தொன்றே யுளதென்றதாயிற்று. அவற்றுள் ஒன்றாலும் நீக்கப்படாத அகத்தி ருளை நீக்கவல்லதாதலின் இதற்கு எவ்வாற்றாலும் ஒப்பதொன்றின் மென்றபடி.

(ஆலங்குதிவங்களூர்.)

**நூ. வள்ளுவர் பாட்டின் வளமுரைக்கின் வாய்மீடுக்கு**

தெள்ளமுதின் நீஞ்சுவையு மொவ்வாதாற் - ரெள்ளமுத முண்டறிவார் தேவ ரூலகடைய வுண்ணுமால் வண்டமிழின் முப்பான் மகிழ்ந்து.

(இ-ள்.) வள்ளுவர் பாட்டின் வளம் - திருவள்ளுவரது பாட்டினது தீஞ்சுவையை, உரைக்கின்-சொல்லுமிடத்து; வாய் மடுக்கும் தெள் அமுதின்-உண்ணப்படுகின்ற தெள்ளிய அமுதினது, தீஞ்சுவையும்—, ஒவ்வாது—, தெள் அமுதம் உண்டு - அத்தெள்ளிய வழுதையுண்டு, அறிவார் - (அதன் சுவையை) யறிபவர், தேவர்—, வள் தமிழின் - வளம்பொருந்திய தமிழ்க் கண்ணதாகிய, முப்பால் - முப்பாலாகிய அதின்மும்மடி சிறந்தபாலை, மகிழ்ந்து—, உலகடைய - எல்லா வுலகத்தாரும், உண்ணும் - உண்டு தீஞ்சுவையறிவார், எ-று.

வளம்—ஆகுபெயர். ஆல்-அசை. அவ் வமிர்தம் வாயுட்பெய்தவழி நாவிற் பட்ட சிறிது பொழுதளவே தீஞ்சுவைபயப்பது. இப்பாட்டு நெஞ்சின்க ணிலை பெற்று ஒழிவின்றித் தீஞ்சுவைபயத்தலின் ஒவ்வாதென்றார். முப்பால் - சிலி ஷ்டரூபகம். இனி எவ்வுலகத்தாருக்குங் கருமழுபியாகிய இவ்வுலகத்துட்டோன்றி மெய்ப்பொரு ஞாங்தன்றி வீட்டின்பம் பெறுதல் கூடாமையின் உலகடைய வுண்ணுமென்றார். அன்றி அவ்வுலகத்துத் தேவர்களும் தமது மேற்பட்டவறிவினாலே இதனது உயர் வொப்பற்ற குணத்தை அறிந்து முக்கிய பிரமாணமாகக்கொண்டு மகிழ்கூர்வ கொன்பதுபற்றி அங்ஙனங் கூறினுளுமையும். இஃபு இவ்வுலகத்தார்க்கேயன்றி அவ்வுலகத்தார்க்கும் பயன்படுமாறு சொல்லியெடு.

**திருவள்ளுவர்மா லைட்டோ முற்றிற்று.**

(இடைக்காடர்பாடல்.)

கடுகைத் தொளைத்தேழ் கடலைப் புகட்டிக் குறுகத் தறித்த குறள்.

(இ-ள்.) குறள் - (நாயனரது நாலி னயிரத்து முங்குத்து முப்பது) குறள்வென்பாக்கஞ்சு, கடுகை—, தொளைத்து - (அதனடுவே) தொளைசெய்து, ஏழ் கடலை - ஏழுகடன்ளோயும், புகட்டி - (அத்தொளையுட்) பெய்து, குறுக - (தன்னளவிற்) குறுகும்வண்ணம், தறித்த - தறித்துவைத்தால் அதுபோல்வனவாகும், எ-று.

மிக்கசிற்றாளவிற்கு எடுத்துச் சொல்லப்படுவதொரு நண்பொருளாத வின் கடுகு சொல்லப்பட்டது. இரண்டாலுருபு தறித்தவென வினைக்கொண்டது. தொளைத்தல் - உள்ளீடுபோக்குதல். புகவிடென்பது புகட்டென விகாரப்பட்டு முதனிலையாய் நிற்றவின் புகட்டியென்றாயது. தொளையினிடை வெளிக்கும் அதன் புறமுடிக்கும் கொள்ளப்பட்ட பங்கு சிறிதாக ஒழிந்தபங்கு பெரிதாகவின் குறுகவென்றார். தறித்தாலன்ன வெற்பாலது தறித்தவென இடைக் குறை

ந்து நின்றது. இல்லாதபொருளை உபமானமாகக் கூறவில்லை இல் பொருளுவ மை. குற்பாக்கங்கள் ஒவ்வொன்றும் அதுபோறவின் தறித்தவெனப் பன்மை யாற் கூறலாயிற்று. குழன் பாஸ்பகா வஃபினீஸ்ப் பெயராதவின் இங்கே பன்மைக்காயது. இங்ஙனங்கூறவே குற்பாவின் சொற்களுக்கமும் அதனுள் அடக்கப்பட்ட பொருள்விரிவும் நோக்கும்வழி அக்குகும் ஏழ்கட்சீரும்போலும் மென்றதாயிற்று. பொருள் விரிவினாலும் படாமை சொல்லியபடி.

இப்பாட்டிலே “அனுவைத் தொளைத்தேழ் கடலைப் புகட் டிக், குறுகத் தறித்த குறள்” என முதற்சொல்லீமாற்றி ஒளவையாரால் புகழ்ச்சி செய்யப்பட்டது.

(திருவள்ளுவநாயனுர் வரலாறு.)

நேரிசையாசிரியப்பா.

நயமிகுபுகழ்ச்சோ ணூட்டுளோரந்தண  
ஹுயர்மனைக்கிழத்தியங் குயிர்த்தவோர்மைந்தற்  
கியாணர்சால்பகவ னெனப்பெயரீந்துபின்  
கோணிலைநாணிலை குறித்தசாதகத்தாற்  
புன்குலமாதுதோள் புணருமென்றேர்ந்திஃப்  
தென்குலக்கிழுக்கதா மெனவுளங்கமுமிய  
பிழையினேடுறீஇப் பின்பொருசிலநாண்  
மாழையுண்கண்ணியை மதலையைத்தணந்து  
கோணைர்க்கங்கையிற் குடைகுவானேகினன்  
பேனுமச்சிறுவனும் பிரமசரியமேற்  
ரேவாவருமழை யோதிநாலுணர்ச்சியின்  
மூவாநலத்தினைம் மூவாட்டையன  
யெந்தைநிற்பிரிதரற் கேதுவென்னென்த்தாய்  
புந்தினைந்துாசெயப் பொருன்வடபுலந்துரீஇப்  
போதருநெறியிடைப் புலைமகள்கருஷு  
ராதியென்பெயரின எரும்பெறற்செவ்வியள்  
பொற்கொடிபோன்றெதிர் புகமருண்டினிய  
சொற்கொடுபுதுஙலங் தோய்ந்துணர்ந்ததன்பி  
னிச்செயறகாதென வெண்ணிவிட்டேகுழி  
மெய்ச்செயற்கற்பினள் விடாதுடன்றெடுரக்  
கண்டுருத்தொருசிலை கைக்கொடுதுதன்மிசைப்  
புண்டரவெறிந்தவட் போக்குபுவிளாந்துபோப்த்  
திகழ்பாக்ரதி தீரமேலுளபதி  
யகமெலாந்தேடியு மத்தனைக்கண்டிலா  
தரங்தையிற்றனுதுநா டடைகுவான்மீண்டு  
வரும்பொழுதிரவல்ன் மருவறச்சாலையிற்

றற்பிரிவாற்றூத் தளர்ச்சியோடேதாறு  
 மற்பகனேனுறு மாதிதற்காணு  
 வுற்றடிவணங்கலு முயர்மறையோனவ  
 வெனற்றியிற்கிலைவு நேரினேஞ்சிமுன்  
 பிணங்குமாதெனத்தெளிந் திவண்வரவென்னென  
 வணங்குநிற்பிரிந்துறி னுவிவாழேனென  
 வீன்றிடுமகவெலா மீன்றுழியேவிடுத்  
 தூன்றியதுணிபொடு முடன்வரவல்லையேல்  
 வருகெனவண்ணலம் மடவரவியைதலா  
 வீருவருந்தலங்தொறு மியங்குகாலங்களி  
 அப்பையெளவை யுறுவைவள்ளியென்  
 றிப்புவிபோற்றுமீ ரிருவர்மகளிரு  
 மன்னுசிரதிகமான் வள்ளுவர்கபில  
 கொன்னுமாடவ ரிம்முவரும்பிறங்  
 தெவ்வெத்தலமெவ கொவர்க்குப்பிறப்பிட  
 மவ்வத்தலங்களி னவரவர்வளர்ந்தனர்  
 செப்புமல்வெழுவருட் திருவள்ளுவர்தா  
 மைப்புயலணிபொழின் மயிலாப்பூரில்  
 வள்ளுவர்மணியிடை வளர்ந்தனராங்கவ  
 ருள்ளுமுத்தேவரு ளொருவராகிய  
 சதுர்முகன்றிருவவ தாரமாதலின்  
 முதுமறையாகம முத்தமிழ்க்கலைபிற  
 வையங்திரிபிலா தணைத்துங்குணர்ந்து  
 தெய்வப்புலமையிற் சிறந்தரன்குருவா  
 யற்புதநீரணிந் தைந்தெழுத்தியம்போது  
 தற்பரவிங்கமெய் தரித்தருள்செயப்பெற்றிஇ  
 வலங்கொள்ளுவைசியர் மரபினுற்றெழுண்ணுண  
 மிலங்குறுவாசுகி யெனும்பெயர்த்தையலை  
 மணங்தகனமார்ந்து மகிழ்துறவறத்தரும்  
 வணங்குறவில்லற வாழ்வினுற்றருளா  
 வென்னினுயர்வுறு மினித்தமிழ்மொழியென  
 முன்னுறுபெருவட மொழியழுக்காறும்  
 மலைதரும்பற்பல மதத்தரும்வியங்து  
 தலைமிசைக்கொண்டிது தக்கதென்றேத்த  
 விம்மைமறுமைவீ டெய்தவிந்துலொன்  
 றம்மவமையுமென் றறினாருள்ளுவப்ப  
 வெங்கட்கிணையிலை யெனத்தருக்குறுகடை.ச்  
 சங்கப்புலவரத் தருக்குளத்தொழிய

வீரிருவேதமே யெழுவாயாகிய  
சிரியவிழுமிய செவ்வியதூல்களிற்  
சிறந்தபொருளெலாஞ் செந்தமிழ்க்குறளி  
லற்மெபாருள்காமமென் ஒருமுப்பாலாற்  
கூறினரொருநால் கொண்டுளாங்  
தேறினர்பயனெலாஞ் சேர்ந்துவாழ்குவதோ.

(நாயனீர் சோநுபஸ்துதி.)

திருமுடிமிசையார் மயிர்முடியழகுங்  
தீர்க்கபுண் டரநுதலழகும்  
திரண்மணிபுயங்கை வருஞ்செவியழகுங்  
திகழ்நெடுங் தாடியினழகும்  
அருமுடிசெபமாலிகை சின்முத்திலாசே  
ரபயநேர்வலக் கையினழகும்  
அமிழ்துறழ்தமிழ்மா மறைமுறைவரத  
மமைதரு மிடக்கையினழகும்  
கருமுடியோகப் பட்டையினழகுங்  
கடிகொள்கீட் கோவணவழகும்  
சழல்களிற்றிகிரி வளைவாயழகுங்  
கமலங்லாதனத் தழகும்  
தருமுடிமுகிரேய் மயிலையினிடைமாதவர்கள்  
கண்டிறைஞ்ச வீற்றிருக்கும்  
தழைபுகழ்த் திருவள்ளுவானுநாம  
சற்குருசரணமே சரணம்.  
சிறப்புப்பாயிரம் முற்றிற்று.

ஆசிரியர்த்திநாமங்கள்.  
திருவள்ளுவர்  
நாயனீர்  
தேவர்  
முதற்பாவலர்  
தெய்வப்புலவர்  
நாள்முகனூர்  
மாதானுபங்கி  
செந்நாப்போதார்  
பெருநாவலர்.

நாலினிறிநாமங்கள்.  
திருக்குறள்  
முட்பானால்  
உத்தரவேதம்  
தெய்வநூல்  
திருவள்ளுவர்  
பொய்யாமொழி  
வாயுறைவாழ்த்து  
தமிழ்மறை  
பொதுமறை.





சி வ ம ய ம்.

திருவள்ளுவர் குறன்  
பாட்டு முதற்குறிப் பகாதி.

பாட்டு.	பக்கம்.	பாட்டு.	பக்கம்.	பாட்டு.	பக்கம்.
அக்டாரால்	சநந	அரியவென்று	உகக	அழுக்காறவா	கன
அகப்பட்டி	சகள	அருங்கேட	கூ	அழுக்காறடையார் எங	
அகரமுதல	உ	அருஞ்செவ்	உகூ	அழுக்காறடையான் சூ	
அகலாதணு	நடக	அருட்செல்	காநு	அழுக்காறென	எசு
அகழ்வாரை	கள	அருமறை	நகூ	அழுக்காற்றி	எடு
அகனமர்ந்து	நகூ	அருமறை	உஅங்	அளவல்லசெப்	கங்கு
அகனமர்ந்தி	சட	அரும்பய	அன	அளவளாவில்	உசந
அஃகாமை	எது	அருவினையென்	உஎஸ்	அளவறிந்தா	கங்கு
அஃகியகன்	என	அருள்ல	ககக	அளவறிந்து	கங்கு
அங்கண த்து	நந்ச	அருளிலார்	காநு	அளவின்கணி	கங்கு
அசையியற்	நுகூ	அருளென்	நாநுக	அளித்தஞ்ச	நந்சு
அச்சமுடை	உசுஅ	அருளோடு	நாநுக	அறங்கூருன	எகு
அச்சமேகி	சகள்	அருள்கருதி	கங்கு	அறஞ்சாரா	சாசு
அஞ்சாமைய	உங்க	அருள்சேர்	காங்கு	அறஞ்சொல்	அக
அஞ்சாமையீ	கங்கு	அருள்வெங்கி	எங்	அறத்தாறிது	காசு
அஞ்சமறியா	சாங்	அலந்தாகை	கூங்கு	அறத்தாற்றி	உடு
அஞ்சவதஞ்சு	ககள	அலாமூவாரு	நிங்க	அறத்தான்	ககூ
அஞ்சவதோ	ககள்	அலந்தான	நிங்ச	அறத்திற்கே	நந்து
அடக்கமம்	நிச	அல்லவரு	காங்	அறத்திறாஉங்	ககூ
அடல்வேண்	கநிச	அல்லவை	சங	அறம்பொரு	உங்க
அடற்றகை	நந்து	அல்லற்பட	உநிசு	அறவாழிய	நிசு
அடுக்கியகோ	சங்க	அவர்தந்தா	நிசுக	அறவினையா	ககங்
அடுக்கிவரினு	உங்க	அவர்கெஞ்சு	கங்கங்	அறவினையு	சங்கு
அடுத்ததுகா	நந்து	அவாவில்லா	கங்கு	அறனழிலி	அங்
அணங்குகொல்	நுங்க	அவாவினை	கங்கு	அறனறிந்தா	உக்கு
அணியன்றே	சங்க	அவாவென்ப	கங்கு	அறனறிந்துமூ	உங்கு
அந்தண்ணொன்	கநு	அவிசொரிக்	கக்கு	அறனறிந்துவெ	எஅ
அந்தண்ணதாற்	உநிசு	அவையறிந்	நங்க	அறனுக்கம்	எங்
அமரகத்தாற்	நங்கு	அவையறியா	நங்கு	அறனியலா	கந்து
அமரகத்துவ	சங்கு	அவ்வித்தழுக்	எசு	அறனிழுக்கா	கங்கு
அமிழ்தினு	நங்	அவ்வியநெ	எசு	அறனினு	நந்து
அமைந்தாங்	உங்க	அழக்கொன்	நங்கு	அறனெனப்	உசு
அரங்கின்றி	கந்து	அழக்சொல்	நங்கு	அறநேஞ்கி	அங்
அரம்பொரு	சகக	அழல்போ	நிங்க	அறன்கடை	கங்கு
அரம்போலு	நங்க	அழிவதூ	உங்க	அறன்வஹா	கங்கு
அரிதாஒதேற்	நங்கு	அழிவந்த	நங்கு	அறிகிலா	நங்கு
அரிதாற்றி	நிசங்	அழிவினவை	நங்கு	அறிகொன்	உக்கு
அரியகற்றஞ்சற்	உங்க	அழிவின்ற	நங்கு	அறிதோற்றி	நங்கு
அரியவற்று	உங்க	அழுக்கற்ற	எநு	அறிந்தாற்றி	உசு

பாட்டு.	பக்கம்.	பாட்டு.	பக்கம்.	பாட்டு.	பக்கம்.
அறிவற்றக்	ககை	ஆய்ந்தாய்ந்	நஸ்அ	இரப்பானா	சாகு
அறிவிலார்தாங்	நகை	ஆராவியற்கை	ககூக	இரப்பான்வை	சாகு
அறிவிலாணை	நகூ	ஆவில்குநீரோ	சகங	இரவாரிப்	சாகு
அறிவினானு	உசா	ஆள்வினையு	சங்க	இரவுள்ளவள்	சாகு
அறிவினூணை	அக	ஆற்றஞாமா	உகை	இரவென்னு	சாகு
அறிவின்மை	நகா	ஆற்றினாவறிந்தி	நங்க	இருணீங்கி	கந்கை
அறிவுடையாரா	ககௌ	ஆற்றினாவறிக்கு	நங்கள்	இருநோக்கி	நுங்கை
அறிவுடையாபொ	ககா	ஆற்றின்வருங்	உகள்	இருந்துள்ளி	நுங்கை
அறிவுருவா	நகா	ஆற்றினிலைத்	நங்கு	இருந்தோம்பி	நன
அறுவாய்நி	நுகை	ஆற்றினெனுழு	உந	இருபுனலும்	நாலை
அறைடறை	சகா	ஆற்றபவர்	நஸ்ச	இருமன்ப்பெண்	சாங்கை
அற்காவியல்	கசக	ஆற்றவா-லிக	ஈகஉ	இருமைவகை	கஉ
அற்றதறிந்து	சங்க	ஆற்றவா-ஸ்பசி	கா	இருவேறுல	கங்கை
அற்றமறைக்கு	சந்தூ	ஆற்றவா-ஸ்பணி	சந்துச	இருள்சேரிரு	சா
அற்றமறைத்த	நகூல	இகலானு	நங்கு	இலக்குமுடம்	உகூ
அற்றவுரோன்	ககூ	இகவிழ்கை	நங்கள்	இலங்கிழா	நுங்கை
அற்றுரூபிடசி	கூ	இகவின்மி	நங்கள்	இலமென்றசை	சாகு
அற்றுநாத்தே	உந்தி	இகவெலதிர்	நங்கை	இலமென்றுவெ	எங்கை
அற்றுர்க்கொன்	சகை	இகவென்ப	நஸ்சை	இலர்ப்பராகிய	கக்கை
அற்றுலளவறிச்	சங்கள்	இகவென்னு	நங்குடி	இலனென்றுதீய	அகை
அற்றேமென்	உகா	இகல்கானு	நங்கு	இலனென்னு	கங்கை
அணிச்சப்பு	நுகா	இகழ்ச்சியிற்	உநுா	இல்வாழ்வா	உநா
அணிச்சமு	நுகூ	இகழ்ச்செத	சாங்க	இல்லதெனி	உநு
அண்பகத்தில்	நங்கை	இடமெல்லா	சங்கை	இல்லானா	நங்கை
அண்பறிவாரா	நக்கை	இடனில்டரு	கந்தி	இல்லானையஞ்சு	சங்கை
அண்பறிவு	உங்கை	இடிக்குந்து	உங்க	இல்லான்கட	சங்கு
அண்பிலனு	நகை	இடிபுரிந்தெள்	உங்க	இல்லைதவற	சுக்கை
அண்பிலாலோல்	நங்கை	இடப்பானா	உங்க	இவற்றுமான்ற	கக்கை
அண்பித்துமூ	நங்கை	இடுக்கூட்ப	உங்கா	இழிவறிந்துண	சங்கு
அண்பித்துமூ	நங்கை	இடுக்கண்கா	சங்கள்	இழிவறிந்துண	சங்கை
அண்பின்வறி	நங்கை	இடுக்கண்வ	உங்கு	இழுக்கலுடை	கக்கை
அண்பின்வி	நங்கு	இடும்பைக்கி	உங்கு	இழுக்காமை	உங்கை
அண்பீனுமா	நங்கு	இடும்படைக்கே	சங்கை	இழுத்தத்திக	நங்கை
அண்புடை-விவ	நங்கை	இடுடைதெரிந்	நங்கு	இளித்தக்க	சுங்க
அன்புடை-ல்வே	நங்கை	இடுடைதெனு	நங்கு	இளிவரின்	சங்கை
அண்புநாலை	சந்து	இணங்குழ்த்து	நங்க	இன்தாக்மு	சங்கை
அன்புமறனு	உ	இணங்கெரிதோ	கங்க	இன்னயிருமை	நங்கை
அன்புமறமர்ந்	நநு	இதனையித்து	நங்கு	இன்தெமங்க	சங்கை
அன்பொரிடி	சகை	இமைப்பிற்கர	நங்குடி	இறந்தமைக்	சங்கை
அன்போடியை	நங்கை	இமையாரின்	சக்கை	இறந்தவெ	உங்கை
அன்றறிவாமே	கங்கை	இம்மைப்பி	கங்கை	இறந்தாரிற	கங்கை
ஆகாறலவிட	உங்க	இயல்பாகு	கந்து	இறப்பேடுரி	சங்கை
ஆக்மாற்	கங்கை	இயல்பினு	உங்	இறலீனுமெ	எகை
ஆக்கங்கரு	உக்கை	இயல்புளி	உங்கூ	இறுதிப்பய	நங்கை
ஆக்கமதர்வி	உங்கை	இயற்றலு	கங்கை	இறைகடி	உங்கை
ஆக்கமிழங்	உங்கு	இரக்கவிர	சங்கை	இறைகாக்	உங்கை
ஆக்கமுங்	உக்கை	இரத்தலினி	கங்கை	இற்பிற-கண்ண	சங்கை
ஆங்கமை	நங்கை	இரத்தலுமீ	சங்கை	இற்பிற-கண்ணே	சங்கை
ஆபயன்ரு	உக்கை	இரந்தமுயி	சக்கை	இனத்தாற்	உங்கை
ஆபுமறிவி	உங்கு	இரப்பனிரப்	சங்கை	இனம்டோன்	நங்கை

பாட்டு முதற்குறிப் பகராதி.

ஈ

பாட்டு.	பக்கம்.	பாட்டு.	பக்கம்.	பாட்டு.	பக்கம்.
இனியவள்	சாரு	உணவிலூ	சூபீ	உள்ளொற்றி	சூகூ
இனியன்ன	சூபீ	உண்டார்க	நூபீ	உறங்குவ	காருப
இனைத்த்தணைத்	சாபு	உண்ணற்க	சாபீ	உறங்முறை	சாகூ
இனோயரிவ	நகூல	உண்ணறூது	எக	உறுஅதவர்க்	சூஙை
இன்கனுடை	நுங்கூ	உண்ணுமையு	கங்க	உறுஅதவர்போ	நுங்கூ
இன்சொலாலி	காஞ்	உண்ணுமைவே	கங்கா	உறுஅதோ	நுங்கூ
இன்சொலாலீர	சாபு	உதவிவாத்த	சான	உறுஅர்க்கு	நுநிகூ
இன்சொலி	சாரு	உப்பமைங்	சுபீ	உறின்ட்ட	நன்ன
இன்பங்க	நுங்கா	உயர்வகலங்	நங்கு	உறினுயிர்	நகூக
இன்பத்து-பய	நகூகூ	உயிருடம்பி	கங்க	உறுதோறு	நுங்கூ
இன்பத்து-வி	உகூக	உயிர்ப்பல	சாபா	உறுசியு	நங்கூ
இன்பமிடை	காஞ்	உய்த்தல	சூபக	உறுபொரு	நாநுகூ
இன்பமொ	சாஞ்	உரமொரு	உஞ்	உறுப்ப	நாநுநூ
இன்பம்விழை-வி	உகூக	உரன்சைஇ	நுங்கூ	உறுப்பொத்	சங்கூ
இன்பம்விழை-ன்	உஞ்சு	உரவென்	கூ	உறுவதுசீர்	நன்ன
இன்மையிடு	சங்க	உருவகண்	நங்க	உறைசிறி	நக்கு
இன்மையினி-த	சாஞ்சு	உருளாய	சங்க	உற்றநோய்நீ	உங்கூ
இன்மையினி-து	உந்கூ	உரைப்பா	கங்க	உற்றநோய்நோ	கக்கு
இன்மையு	சுஞ்	உலகத்தாரு	நகூபை	உற்றவன்	சங்கூ
இன்மையெழு	சாஞ்சு	உலகத்தோ	உஞ்	உற்றுனளவு	சங்கூ
இன்மையொ	சாஞ்சு	உகலந்தமிழி	கங்கூ	உங்க்கமுடை	உங்கு
இன்றியமை	சங்கூ	உலைவிடத்	நாஞ்சூ	ஊடலிற்கேறுற்	கூடகூ
இன்றும்வ	சாஞ்சு	உவக்காணைங்	நுஞ்சு	ஊடலிற்கேறுன்	கூக்கூ
இன்-ஏச-கா	கங்கா	உவங்குறை	நுஞ்சு	ஊடலுணங்	கூகு
இன்னுசெ-ர்	சாஞ்சு	உவப்பத்	காஞ்	ஊடலுணக்	கூகு
இன்னுகிரக்	காஞ்	உழங்குழக	நுஞ்சு	ஊடற்கட்	நுக்கூ
இன்னுகின	நுங்கூ	உழவினார்	சாஞ்சு	ஊடலுணர்தல்	நுக்கு
இன்னுமை	உகூக	உழுதுண்டி	சாஞ்	ஊடிட்பெ	கூடகூ
இன்னுவெ	கங்கா	உழுவாரு	சாஞ்	ஊடியவ	கூங்கூ
ஈட்டமிவ	சங்கா	உழைப்பிரி	உங்கூ	ஊடியிருங்	கூகாஞ்
ஈதலிசைப	கங்க	உள்போன்	உஞ்	ஊடுகமன்	கூடகூ
ஈத்துவக்கு	கூகூ	உள்ளொன்று	நங்கூ	ஊடுதல்	கூட்டு
ஈரங்கைவி	சங்கூ	உள்ளொன்று	காஞ்	ஊனுடை	சங்கூ
ஈவார்க்கென	சங்கா	உள்வாரா	உங்க	ஊனியமென்	நங்கூ
ஈன்றபொ	நூ	உள்ளக்களித்	நுங்கூ	ஊராவர்க்கென	நுங்கூ
ஈன்றுண்மு	சங்க	உள்ளத்தார்	நுஞ்	ஊருணிர்கள்	கூகூ
ஈன்றுள்ளசி	நங்க	உள்ளத்தாலு	கங்கு	ஊழிபெய	சாஞ்சு
உடம்பாடி	நங்க	உள்ளத்தாற்	கங்க	ஊழிந்பெ	கங்கூ
உடம்போ	நுங்க	உள்ளமிலா	உஞ்	ஊழையு	உங்கூ
உடுக்கையி	நகூகூ	உள்ளமுடை	உஞ்சு	ஊழெரா	நங்கூ
உடுப்பதுா	நகூகூ	உள்ளம்போ	நுஞ்சு	ஊனைக்கு	சங்கூ
உடைசெல்	சங்க	உள்ளற்க	நங்க	ஊசமென்	சங்கு
உடைத்தம்	உகூக	உள்ளியதை	உஞ்க	எட்பகவ	சகக
உடைமையு	கங்	உள்ளியவை	கங்க	எண்சேர்ந்	சங்கூ
உடையெர	உங்க	உள்ளிலூ	நுஞ்கூ	எண்ணித்து	உங்கூ
உடையார்	காஞ்சு	உள்ளினே	கங்கு	எண்ணிய	நங்கூ
உட்கப்படா	சங்கூ	உள்ளுவதெல்	உஞ்க	எண்ணியா	உங்கூ
உட்பகைய	சங்க	உள்ளுவன்னு	நுஞ்சு	எண்ணென்ப	காஞ்கூ
உணர்வது	நங்கூ	உள்ளுவன்ம	நுஞ்சு	எண்பத்தாலே	சாஞ்கூ

பாட்டு.	பக்கம்.	பாட்டு.	பக்கம்.	பாட்டு.	பக்கம்.
எண்பதத்தானே	உஞ்ச	ஜயுணர்வெ	ககு०	கடனாறிங்	நககூ
எண்பொருள்	ககுநி	ஒட்டார்	சாசுற	கடனென்ப	சுநிரு
எதிரதாக்கா	ககுள	ஒண்ணுறுதற்	நூஞி	கடாஅக்கனி	நூஞு
எங்கள்றி	நூ०	ஒண்பொரு	நநுங	கடாஅவரு	உஎ
எப்பொருள்	நஷங	ஒத்ததறிவா	கங	கழிதோச்சி	உசுக
எப்பொருளெள	ககு०	ஒப்புரவினு	ககு	கழிந்தகழிங்	நாஞு
எப்பொருள்யா	ககுநி	ஒருதலையா	நூஞி	கழிஞ்செயால்	உசுந
எய்தற்கரி	உங	ஒருங்களெள	நூகு	கடுமொழியுங்	உசுந
எரியாற்ச	ஏக்ச	ஒருபொழுது	கநுக	கடைக்கொட்ட	நான
எல்லாப்பொ	நஷசு	ஒருமைமக்க	காஞ்ச	கஜைகொட்டி	காங
எல்லார்க்குந	நூஞு	ஒருமைச்	நாளின	கண்களவு	நூன
எல்லார்க்குமெ	உங	ஒருமைமக	சாநுக	கண்டதுமன்	நுநங
எல்லாவிளக்	கஙங	ஒருமையுளா	நூஞு	கண்டாங்கலு	நுசூ
எல்லைக்கணி	நங்ச	ஒவித்தக்கா	நநுஞ	கண்டாருயிரு	நாங
எவ்வதுறை	கக்ச	ஒல்லுங்கரு	நங்க	கண்டுகேட்ட	நிகக
எழுதுங்கா	கூ०	ஒல்லும்வகை	ககு	கண்ணிற்கன்	நுங
எழுபிறப்பு	உக	ஒல்லும்வாயெ	நங்க	கண்ணிற்கணி	உசுங
எழுமையெ	சுஅ	ஒல்வதறிவ	உக்க	கண்ணிற்றுனி	நங்க
எளிதென	கூஞு	ஒழுக்கத்தினென	கூக	கண்ணின்பச	நூன
எள்ளாத	உகங	ஒழுக்கத்தினெனு	கூக	கண்ணின்றுக	அக
எள்ளாமை	கங்கு	ஒழுக்கத்து	கா०	கண்ணுங்கொ	நூக
எள்ளினிலி	கூஞே	ஒழுக்கமுடைமை	கூ०	கண்ணுடைய	காங
எற்றிற்கு	கங்கூ	ஒழுக்கமுடைய	கூ.உ	கண்ணுள்ளா	நுஃச
எற்றெறன்	நங	ஒழுக்கமும்	சாங	கண்ணுங்கூ	நுஙங
எனைத்தானுா	ககு	ஒழுக்கம்வி	நூகு	கண்ணெடுக	நுகக
எனைத்தானுமெ	கக்க	ஒழுக்காறு	ஏக	கண்ணெடு-த்	உசுக
எனைத்திட்	நகக	ஒளியார்மு	நங்க	கண்ணெடு-மி	உசுஆ
எனைத்துங்	நா.ஞ	ஒளியொருவ	சாநு०	கண்ணெடு-மெ	உசுநு
எனைத்துளை	கூக	ஒறுத்தானா	கூக	கதங்காத்துக்	நுஅ
எனைத்துறி	நூஞ	ஒறுத்தார்க்	கூகூ	கதுமென்த்தா	நுசெ
எனைத்தொ	கூஞே	ஒறுத்தாற்	உக்க	கயலுண்கண்	நுகூ
எனைப்பகை	கா०	ஒற்றினுலெ	உகங	கரத்தலுமாற்	நுகக
எனைமாட்சி	நங்கு	ஒற்றமு	உங	கரப்பவர்க்	சக்கு
எனைவகை	உக்க	ஒற்றெற்றி	உஙங	கரப்பிடும்பை	சாநு
என்பிலதனை	நக	ஒற்றெற்று	உஙங	கரப்பிலாந	சாங
என்றுமொ	நங	ஒன்றுகஙல்	சக்ச	கரப்பிலார்	சாநு
என்னைமுன்	நங்கு	ஒன்றுமை	சகா०	கரப்பினுங்	நுகூ
ஏதம்பெறுஞ்	கங்கூ	ஒன்றுவுலக	கா०	கரவாதுவந்	சக்க
ஏதிலாரார	நா.ஞ	ஒன்றுனு	நூன	கருமஞ்சைத	உசுஅ
ஏதிலார்கு	அங	ஒன்றெய்தி	நஙக	கருமஞ்சைய	சாங
ஏதிலார்போ	நூஞ	ஒன்றார்த்	கக்க	கருமணியிற்	நுங
ஏந்தியகொ	சக்க	ஒநால்வே	நஙங	கருமத்தானு	சக்க
ஏழற்றவ	கங	ஒநாவினே	நூஞு	கருவியுங்கா	உகூ
ஏரினுஙன்	கா०	ஒதியுனர்க்	நா.ஞ	கலங்காதுக	நங
ஏரினுழாஅ	அ	ஒம்பினமை	நூஞல	கலங்குணர்	நுஅ
ஏவவுஞ்செ	நகங	ஒர்த்துள்ள	கக்க	கல்லாதமே	நகக
ஐந்தவித்தா	க	ஒர்த்துகண்	உஞுக	கல்லாதவரிற்	நங்அ
ஐயத்தினீங்	கநுக	கடலன்ன	நங்க	கல்லாதவருந	காஞ்ச
ஐயப்படா	நங்கூ	கடலோடா	உங	கல்லாதாலெ	காங

பாட்டு முதற்குறிப் பகராதி.

ஏ

பாட்டு.	பக்கம்.	பாட்டு.	பக்கம்.	பாட்டு.	பக்கம்.
கல்லாதரின்	கஅசீ	காலத்தினுற்	சகு	கேடில்வி	கஅநு
கல்லார்ப்பி	உக்ரி	காலாழ்களி	உங்க	கேட்மெபெ	ஞு
கல்லாவொரு	கஅன	காலைக்குச்	நுஎ	கேட்டார்ப்	உக்அ
கல்லான்வெ	சபங	காலையரும்பி	நுஎக	கேட்டினு	நங்க
கவறுங்குமுக	சங்க	கானமுயலே	நுநுஅ	கேட்பினுங்	சகங
கவ்வய	நுங்க	குடம்பை	நுநுஇ	கேளிமுக்கங்	நங்கு
கழாஅக்கால்	நஅகு	குடிசெய்வ	சங்கை	கைம்மாறுவே	கூ
களவினாலாகி	கஉகை	குடிசெய்வா	சங்கை	கையறியா	சங்அ
களவின்கட்ட	கஉகூ	குடிதழீஞு	உங்கா	கைவேல்க	நஞ்க
களவென்னு	கஉங	குடிபுறங்காத்	உந்து	கொக்கொக்	உங்க
களித்தறியே	சஉகை	குடிப்பிறந்தா	சங்கை	கொடியார்-யி	நிச்ச
களித்தானை	சங்க	குடிப்பிறந்கு	உங்கை	கொடியார்-யு	நினு
களித்தொறு	நுங்க	குடிப்பிறந்த	நங்கை	கொடுத்தது	உச்ச
கள்வார்க்கு	சங்கை	குடிமதிந்து	உஅபோ	கொடுத்து	சங்க
கள்ளுண்ணுப்	சங்க	குடியாண்மை	உஅபூ	கொடுப்பத	எங
கறுத்தின்ன	கங்க	குடியென்னுங்	உங்கை	கொடுப்பதா	சகங்க
கற்ககசடற	கஅபோ	குணங்களுஞ்	நங்குதி	கொடும்புரு	நிசப
கற்றதனாலா	உ	குணநாடி	உங்கை	கொடைய	கஅபோ
கற்றிஹிந்தார்	நங்க	குணமென்னுங்	கச	கொலைமே	உந்கை
கற்றுருடகற்	நங்கு	குணனில்னுப்	சங்க	கொலையிற்	உந்து
கற்றுர்முற்	நங்கை	குணனுங்குடி	நங்கை	கொலைவினை	சகங
கற்றிலுயினு	கக்க	குலங்கூடுங்	சங்கை	கொல்லாங	சங்கை
கற்றீண்டு	ககை	குழலிலிதி	நக	கொல்லாமை	கபகை
கற்றுக்கண்	நக்கு	குறிக்கொண்	நஅபோ	கொல்லான்	கக்கை
களவினானுண்	நுங்கு	குறித்தது	நங்க	கொளப்பட	நங்கு
கனவிழுமி	நஅபோ	குறிப்பிறந்து	நங்கை	கொளற்கரி	நகங்க
காக்கபொரு	நிது	குறிப்பிற்ரா	நங்கை	கொள்ளன்	சகை
காக்ககைகர	உச்கு	குறிப்பிற்ர்	நங்கை	கோட்டுப்	சுகங
காட்சிக்கெ	கஎஅ	குற்றமில்லனுப்	சங்கை	கோலில்	நு
கானுக்கின	சங்கை	குற்றமேகாக்	உ.00	சமன்செய்	நிச
கானுதாற்	நங்க	குன்றன்னார்	சகநு	சலத்தாற்	நங்கை
கானிற்குவ	நுக்கு	குன்றின்னை	சகங	சலம்பற்றி	நசங
கானுங்காற்	ச.00	குன்றேறி	நந்து	சாதவினின்	க.00
கான்கமற்	நுகை	குடியகாமம்	நுஅகை	சாயலுநா	நிருக
காதலகாத	உ.02	குத்தாட்ட	கசகை	சார்புணர்ந்	கக்கை
காதலவில்	நுங	குழுங்குடிய	நந்து	சால்பிற்குக்	நந்து
காதலர்தா	நுக்கை	குறுமைநோ	நந்து	சான்றவர்	சநுஅ
காதலவரி	நுங்கு	குற்றங்குடி	ககஅ	சிதைவிடத்	உஎன
காதன்மை	நங்கை	குற்றத்தை	சகங	சிறப்பறி	உஎச
காமக்கடன்	நுங்க	குற்றமோ	நுநோ	சிறப்பீ-மீ	காடு
காமக்கடு-லு	நுங்க	குற்றுடன்று	நந்து	சிறப்பீ-ம்	கங்அ
காமக்கடு-னீ	நுங்கை	கெடல்வை	சகங	சிறப்பொடு	கை
காமக்கணிச்	நுஅங	கெடாஅவழி	நங்கு	சிறியாருணர்	சந்து
காமமுநாணு	நுங்க	கெடுங்கா	நங்கை	சிறுகாட்பி	நசந்து
காமமுழந்	நுங்கை	கெடுப்பதா	அ	சிறுபடை	உங்க
காமமென	நுஅங	கெடுவெல்யா	நிட	சிறுமைந	நினங
காமம்விடு	நுஅக	கெடுவாக	நங	சிறுமைபல	சங்க
காமம்வெகுளி	கங்க	கெட்டார்க்	சங்கை	சிறுமையுஞ்	நந்து
காலங்கருதி	உ.நா	கேடறியா	நங்கை	சிறுமையுணி	சச

பாட்டு.	பக்கம்.	பாட்டு.	பக்கம்.	பாட்டு.	பக்கம்.
சிறைகாக்கு	உள்	செறுக்கா	உங்க	தாமிண்புறு	காசு
சிறைநல்	உங்க	செறுவார்க்	ஈ02	தாம்வீழ்-த	நுடிதி
சிற்றினம்	உங்க	செற்றவர்பி	நுஅடு	தாம்வீழ்-மெ	நுஷு
சிற்றின்ப	எசு	செற்றுபான	நுஅ	தாம்வேண்	நுஷு
சின்தைதப்	கங்க	செற்றுப்பி	நுஅடு	தார்தாங்கி	நாஞ்சி
சின்மென்னு	கங்க	சென்றவிட	கக்கை	தாளாண்மையி	உஅநு
சிரிடங்கா	ங்குக	சொல்லவல்	ஙா00	தாளாண்மையெ	உஅசு
சிரினுஞ்சி	சங்க	சொல்லுக-லி	அங்	தாளாற்றி	காஉ
சிருடைச்செ	சங்கு	சொல்லுக-லை	உக்கை	தானாந்தவ	கை
சீர்மைசிற	அநு	சொல்லுதல்	ஙா0அ	திறனல்ல	எ0
சடச்சுட	கக்கு	சொல்லப்ப	சக்கை	திறனநிங்	உக்கை
சுவையொளி	கங்	சொல்லவன	ஙாநுங்	தினற்பெடாரு	ககு
சுழலுமிகை	ங்குக	சொற்கோட்	நிரு	தினைத்துணைங்	சன
சுழன்றுமேர்	சங்க	ஞாலங்கருதி	உங்கு	தினைத்துணையா	கக்கை
சுற்றத்தாற்	உச்ச	தகுதியென	நிரு	தினைத்துணைவு	நுகு
குழாமற்று	சங்க	தக்காங்கு	உங்க	தீப்பால்தான்	கூக
குழச்சிமுடி	ங்கக	தக்காரின	உங்க	தீயவெச்சப்	கூக
குழவார்கண	உங்கு	தக்கார்தக	நிக	தீயவைதீய	அஅ
செப்பழுடை	நிக	தஞ்சந்தம	காங்க	தீயவென்றி	சந்கை
செப்பின்	சங்க	தனந்தமை	நிஃச	தீயினுஸ்கட்ட	நுஅ
செயற்கரியசெ	கங்	தன்னாந்துறை	நிக்கை	தீவினையார	அஅ
செயற்கரியயா	ங்குக	தங்தைமகற்	ங்க	தஞ்சினர்	சங்கு
செயற்கைய	உக்கு	தங்கலம்	சங்க	தஞ்சங்காற்	நுகை
செயற்பாலசெ	உங்க	தங்கெஞ்சத்	நிகுக	துணைநலமா	நங்க
செயற்பாலதோ	கக்	தமராகித்	உங்கை	தப்பார்க்கு	ஏ
செயிற்றலை	ககங்	தம்பொரு	நா	துப்பினைவு	நுசந
செய்கபொ	ங்குகு	தம்மிலிருங்	நுக்கை	துப்பரவில்	சஅநு
செய்தக்க	உக்கு	தம்மிற்பெரி	உங்கு	தும்முச்செறு	கூக்கை
செய்தேமஞ்	ங்கா	தம்மிற்றம்	ஙா	துவியின்மை	உருகை
செய்யாமற்செய்	சக	தலைப்பட்டார்	கநின	துறந்தா-த்	கக்கை
செய்யாமற்செற்	கங்க	தலையினிழிந்	சங்க	துறந்தா-ந்	ஏ0
செய்வானை	உசா	தவஞ்செய்	ககள	துறந்தார்படி	உங்க
செய்விளை	ங்கச	தவமறைந்	கங்க	துறந்தார்பெரு	கக
செருக்குஞ்	கக்கு	தவமுந்தவ	கக்கு	துறந்தாறிழ்	எ0
செருவந்த	உங்கை	தவநிலரா	காங்க	துறப்பார்	கங்கை
செல்லாமை	நுங்கு	தள்ளாவினை	நங்கை	துறைவன்	நுங்கு
செல்லாவி	கங்கு	தற்காத்துத்	உள்	துனியும்புல	கூகா
செல்லான்	காகு	தனக்குவமை	நு	துன்பத்திற்	காங்க
செல்லிடத்	கங்க	தனியேயிருங்	நுங்கு	துன்பழுறவ	நங்கை
செல்வத்துட	கக்க	தன்குற்றநீக்	உங்க	துன்புறூ	கங்
செல்விருங்	ங்க	தன்றுணையின்	சாங்கு	துன்னுத்து	நுங்கு
செவிகைப்ப	கங்க	தன்னுயிர்க்கின்	கங்க	துன்னியார்	அஉ
செவிக்குண	கக்க	தன்னுயிர்தா	கக்கு	தாங்காமை	கங்கை
செவிச்சொல்	ங்குக	தன்னுயிர்நீ	கக்கை	தாங்குக	நங்கை
செவியற்சவை	ககங்	தன்னான்	கக	தூய்மைது	நங்கை
செவியுனவி	கக்க	தன்னென்சநி	கங்க	தூய்மையெ	கக்கை
செறுஅச்சி	நுங்கு	தன்னெந்தாங்காக்	கங்கு	தென்னீரடு	பகூந
செறிதொடி	நுங்கு	தன்னெந்தாங்காத்	கக	தெய்வத்தா	பாஞ்ச
செறிவறிக்	நிகு	தன்னெயுனர்	கக்கை	தெய்வங்	உக

பாட்டு.	பக்கம்.	பாட்டு.	பக்கம்.	பாட்டு.	பக்கம்.
தெரிசலுக்	உகூச	நலம்வேண்	சாக்ரு	நிலையிற்றி	நூகூ
தெரிந்தவி	உகூச	நல்குரவே	சாரா	நில்லாதவ	ஏசுஅ
தெரிந்துணை	நிசாஸ	நல்லவை	களை	நிழஞ்சுமின்	சாஷு
தெருளாதா	காகூ	நல்லாண்ட	சாஞ்சு	நிறைவெங்கு	நாகூ
தெளிவிலத	உக்ரு	நல்லார்கட்	சாஅ	நிறைவெங்கு	சாஷ
தென்புலத்	உக	நல்லாரென	கச்ரு	நிறைமொழி	கா
தேராப்பிய	உங்கூ	நல்லாரெனி	கூஎன்	நிறையரி	நிஉகூ
தேரான்றெ	உங்க	நல்லாற்று	காஞ்சு	நிறையுடைமை	ஊஅ
தேவரணைய	சாகூ	நல்லினத்தி	உக்ர	நிறையுடையே	நிஅசு
தேற்றக்	உங்க	நல்லிரூறு	நாகூச	நினைத்திருங்	காகூ
தேறினுக்	சாஞ்சு	நந்பொரு	சாஷு	நினைத்தோ	நூஅ
தொகச்சொ	நங்கு	நனவினாற்	நிச்ரு	நினைப்பவர்	நிசா
தொடங்கற்	உங்கு	நனவினானல்	நிச்ரு	நிங்கான்வெகு	சாபா
தொடலைக்	நிஉஅ	நனவினா-க்	நிச்ரு	நிங்கிற்றெற	நிங்கந்
தொடிநோக்	நிகூ	நனவினான்	நிச்சு	நிரின்றமை	காபா
தொடிப்புழு	சாஞ்சு	நனவினா-ரோ	நிச்சு	நிருநிழல்	காகூ
தொடியொடு	நிஎநு	நனவென	நிச்சு	நுண்ணிய	நாகூ.
தொடியந்து	நிசாகூ	நன்மையுங்	உங்கு	நுண்ணியநூ	காகூ
தொடடையைத்	காஞ்சு	நன்றநிவா	சாகூங்	நுண்ணியமெ	நாகூ
தொல்வர	சாஞ்சு	நன்றாகுமாக்	காஞ்சு	நுண்மானு	ஏஅஅ
தொழுத்தை	நாஅசு	நன்றாங்கா	காங்கா	நுனிக்கொம்	ஒ.க
தோன்றிந்	காங்க	நன்றாற்ற	உக்கா	நுலாருணால்	நகூ
நகல்வல்லர	சாகூங்	நன்றிக்கு	கூ	நெஞ்சுத்தார்	நிஉகூ
நகுத்தெராரு	நாகூசு	நன்றிமறப்	சகை	நெஞ்சிற்றுற	காபா
நகையினை	சாசுல்	நன்றென	நந்து	நெடுக்கட	கூ
நகையுமுவ	காஞ்சு	நன்றேதரி	நிக	நெடுநிர்ம	ஒஅபா
நகையுள்ளு	சாகூக	நன்னீவாவா	நிக்கூ	நெடும்புன	ஒங்க
நகைவாகை	நாகூ	நாங்காதல்	நிருங்	நெட்டியாலெ	நிஉகூ
நகைவியார்	நிருங்	நாச்செற்று	காநு	நெருப்பினு	சாஅநு
நச்சப்படா	சாகூங்	நாடாதுந	நாகூ	நெருங்குலுள்	காநுக
நவேவின்றி	ஏநு	நாடென்ப	நசாங்	நெருங்கற்றுச்	நிசாங்
நட்டார்குறை	சாபா	நாடோறுநாடு	நாஞ்சு	நோக்கினு-கி	நிஓஅ
நட்டார்க்கு	நக்ரு	நாடோறுநாடு	உசா	நோக்கினு-கெ	நியாப
நட்டார்போ	நாஞ்சு	நாணகத்தி	சாங்க	நோத்தெவன்	காகூ
நட்பிற்குவீ	நாகூங்	நாண்வே	சாக	நோயெல்லா	காலூ
நட்பிற்குறு	நாங்க	நாணுமை	நாஞ்சு	நோய்காடி	நாகூ
நண்பாற்று	சாசுல்	நாணுலு	சாங்க	நோவற்க	சாங்க
நந்தம்போற்	காங்க	நாணுமற	காங்கூ	நோனுவடம்	நிஉகூ
நயந்தவர்க்	நிருங்	நாணைன	நிஅஞ்சு	பக்ச்சொல்	அபா
நயந்தவர்கல்	நாங்க	நாணைன்	காங்க	பக்ச்சொல்	நக்கு
நயனிலசொல்	அஞ்சு	நாகைஞுடி	நிருங்	பகல்கருதி	நாக்கு
நயனிலனெ	அநு	நாங்கல	நாங்க	பகல்வெல்	ஒங்க
நயனீன்று	சாக	நாங்கள	உக்க	பகுத்துண்	சாஷ
நயனுடை	காநு	நினந்தியி	காநு	பகைநட்பாக்	நாஅநு
நயனுடு	சாகூ	நிலத்தியல்	நிருங்	பகைநட்பாக	சாஞ்சு
நயன்சாரா	அநு	நிலத்தித்	காங்க	பகைபாவம்	காநு
நலக்குரியா	சாகூ	நிலவாாநி	நச்ரு	பகையமையு	நாகூ
நலத்தகை	காங்க	நிலமக்க	காபா	பகையகத்துப்	நாங்க
நலத்தின்க	சாசுர	நிலையஞ்சி	நாஞ்சு	பகையெய்வ	நாங்க

பாட்டு.	பக்கம்.	பாட்டு.	பக்கம்.	பாட்டு.	பக்கம்.
பசக்கமற்	குடுச	யனியரும்பி	குக்க	பெரியானா	சகந
பசங்தாளி	குடுஷ	பன்மாயக்கள்	குஅசு	பெருக்கத்து	சஹா
பசப்பென	குடுச	பாடுபெறு	குஞ்சு	பெருங்கொடை	உசா
படலாற்று	குசுஅ	பாத்துண்ண	ககு	பெருமைக்கு	உந்து
டழியுடை	உஅக	பாலோடு	குஉக	பெருமைபெ	சந்த
படுடயன்	எகு	பினிக்குமருங்	குகு	பெருமையு	சந்து
படைகுடி	கங்ரு	பினியின்மை	உசாஷ	பெரும்பொரு	உசா
படைகொண்	ககக	பினையேர்	குஒநு	பெறுஅமையஞ்	கூநு
பணியுமாமெ	காஞ்சு	பிரித்தலும்	உகங	பெறினென்	குகு
பணிவுடைய	சங	பிரிவுஙாக்	குந்து	பெறுமவற்	உக
பணைந்திக்கிப்	குஞ்சு	பிழைத்துனர்	ககு	பெற்றுற்	உஅ
பண்டறியே	குஒஞ்சு	பிறப்பென்னு	ககு	பேணுதுபெட்டா	குசுக
பண்ணெண்	உக்கு	பிறப்பொக்	காடு	பேணுதுபெப்ப	குகை
பண்பிலான்	சகங்க	பிறர்க்கின்	ககு	பேணுதுடெண்	சகள
பண்புடை	சகுக	பிறர்நாண்த	சனக	பேதைடெருங்	உங்க
பதிமருங்டு	குஎ	பிறர்தழியு	சனா	பேதைப்ப	கங
பயனில்பல்	அசு	பிறவிப்பெ	கு	பேதைமையு	உஅஞ்ச
பயனில்சொற்	அசு	பிறன்பழி	அரு	பேதைமையெ	உஅஞ்சு
பயன்மரமுள்	கசு	பிறன்பொரு	கங	பேதைமையா	உங்ச
பயன்றாக்கா	சன	பிறன்மஜை	குகு	பேராண்மை	உந்து
பயன்றாக்கி	சங்க	பீலிபெய்	உங்ச	பொச்சாப்பார்	உசா
பரிக்தவர்கல்	குஅக	புகழின்றுற்	சகங	பொச்சாப்புக்	உசங
பரிக்தோம்பிக்	குக	புகழுந்துவை	உந்து	பொதுநலத்	சுந
பரிக்தோம்பிப்	சா	புகழ்ட	கங்க	பொதுநோக்	உசநு
பரியதுகூர்	உஏ	புகழ்புரிக்	உஅ	பொய்ப்புமொன்	உஅஞ்ச
பரியினுமா	கங்க	புக்கிலைமை	கந்து	பொய்மையு	கங்கு
பருகுவார்	உங்சு	பணர்ச்சிடமு	உங்சு	பொய்மாமைபொ	கங்கு
பருவத்தோ	உங்ச	புத்தேஞ்சூல	கா	பொய்மாமைய	கங்க
பருவரலும்	குடுஅ	புரங்தார்கண்	உங்கு	பொருங்காங்	அன
பலகுடைநீ	சங்க	புலத்தலிற்	குக்க	பொருட்டெண்டி	உங்க
பலசொல்ல	உங்க	புலப்பெலனை	குந்து	பொருட்பொரு	சுந
பலங்கலக்கற்	உங்கு	புலப்பேன்	குக்க	பொருணிக்	காஞ
பல்குழுவு	உங்க	புல்லவையுட்	உங்கு	பொருண்மா	குஎ
பல்லவைக	உங்கு	புல்லாதிரா	குங்க	பொருள்கருவி	உங்க
பல்லார்டகை	உங்க	புல்லிக்கிடங்	குந்து	பொருள்கெடுத்	சந்த
பல்லார்முனி	அசு	புல்லிவிடா	குக்க	பொருள்லவ்வரை	உங்க
பழுகியலெல்	சங்க	புறங்குன்றி	கங்க	பொருள்லவை	குநுஅ
பழுகியகட்	உங்க	புறங்குறிப்	அரு	பொருள்ந்றர்	காங
பழுமையெ	உங்கு	புறத்துறுப்	உங	பொருளாட்சி	ககக
பழுமலைங்	உங்கு	புறந்துய்	கங்க	பொருளானு	சக்க
பழுயஞ்சி	உக	புஞ்சன்னை	குங்க	பொருளென்	உந்து
பழுதெண்	உக்கு	பெண்ணிய	கங்க	பொருளென	உங்க
பழையமெ	உங்கு	பெண்ணிற்	உகு	பொறியின்	உஅசு
பற்றற்றமகண்ணு	உங்க	பெண்ணிறந்	குக்கு	பொறிவாயி	சு
பற்றற்றமகண்ணே	கந்து	பெண்ணேவல்	உங்சு	பொறுத்தலிற	கூஅ
பற்றற்றநே	கங்க	பெபக்கண்டு	குக்க	பொறையொ	உங்ச
பற்றற்றிடா	கந்து	பெயலாற்று	குசுங்சு	போற்றினரி	உங்க
பற்றுகபற்	கந்து	பெரிதாற்றி	குக்கு	மகன்றந்தை	உங்க
பற்றுள்ளா	உகு	பெரிதுனிது	உங்கு	மக்கண்மெய்	உங்க

பாட்டு.	பக்கம்.	பாட்டு.	பக்கம்.	பாட்டு.	பக்கம்.
மக்களேபோல்	சக்ரி	மனைத்தக்க	உநி	யானேங்கு	நுங்கு
மங்கலமென்ப	உஅ	மனைமாட்சி	உநி	வகுத்தான்	கங்கு
மடலூர்தல்	நுஉஅ	மனையாளை	சகாமு	வகைமாண்	சங்கு
மடிமடிக்	உஉா	மனைவிழை	சகங	வகையறச்	உக்ரி
மடிமைகுடிமை	உஉஒ	மன்னர்க்கு	உநுஅ	வகையறிந்துத	சங்கூ
மடியிலாமன்	உஉஷ	மன்னர்விழை	நஉக	வகையறிந்துவ	நங்கு
மடியுளான்	உஉஷ	மன்னுயிரோல்	நுச்சு	வசையிலா	கஃச
மடியைமடியா	உஉக	மன்னுயிரோ	கங	வசையென்ப	கஃப
மடுத்தவா	உஉக	மாதற்முகம்	நுஉ	வசையொழி	கஃஉ
மணிநிறுமன்	நங்கு	மாலைப்ராய்	நுங	வஞ்சமனத்தா	கக்கூ
மணியிற்றிக	நுக்க	மாலையோவல்	நுங்கு	வருகமற்கொ	நுகூ
ஏன்னேனுடியை	உங்க	மாறுபாடில்	நங்கு	வருமுன்னர்	உங்கூ
மதிநுட்ப	உங்கு	மிக்கசெய்	நங்கு	வருவிருந்து	நங்கு
மதியுமடந்தை	நுக்க	மிகன்மேவு	நக்கு	வாவிலாமா	சங்கு
மயிர்நீப்பிள்	சங்க	மிகனுங்குறை	நங்கு	வலியார்க்கு	நங்கூ
மருந்தாகித்	க்கூ	மிகுதியான்	எங	வலியார்முற்	கங்கூ
மருந்தென	சங்கு	முகத்தான	சங	வலியினிலை	கங்கூ
மருந்தோமற்	சங்கு	முகத்தினினி	நங்கு	வழங்குவ	சங்கூ
மருவுகமாசற்	நங்க	முகத்தின்மு	நங்கு	வழிநோக்	சங்க
மலரன்னகண்	நுஉ	முகங்கந்தப	நங்கு	வழுத்தினுடு	நங்கு
மலரன்னகண்ணுள	நுங்க	முகநோக்கி	நங்கு	வறியார்க்	கங்கூ
மலரினுமெல்	கங	முகைகமாக்	நுக்க	வன்கண்கு	உங்கூ
மலர்காணின்	நுகன	முடிவுமிடை	நகந	வாணிகஞ்செய்	நுங்கூ
மலர்மிசை	ந	முதவிலார்க்	நங	வாய்மையை	கங்கூ
மழித்தலுநி	கங்க	முயக்கிடை	நுங	வாராக்காற்	நுக்கூ
மறத்தல்வெ	கங்கு	முயங்கிய	நுங்கு	வாரிபெருக்	நங்கு
மறங்கும்பி	அகு	முயற்சிதிரு	உங்கு	வாழ்தலுயிர்	நுஉ
மறப்பிது	கங	முரண்சேர்ந்	உங்கு	வாழ்வார்க்	நுந்து
மறப்பினவ	நுக்க	முறிமேனி	நுகன	வாளற்றுப்	நுஅஶ
மறமான	நங்கு	முறைகோடி	நநுக	வாளொடென்	நங்கன
மறவற்கமா	சஅ	முறைசெய்	கங்க	வாள்போல்	சங்கூ
மறைந்தவை	உங்க	முறைப்பட	உகந	வானின்றுல	கங்கூ
மறைப்பெற	நுநிட	முற்றுற்றி	நசந	வானுயர்தோ	கங்கூ
மறைப்பேன்மற்	நுஅஶ	முற்றியுமுற்	நசங	வானேங்க்கி	நங்கு
மறைப்பேன்மன்	நுச்க	முனைமுகத்	நசாமு	விசம்பிற்று	நங்கு
மற்றியானென	நுக்க	முன்னுறக்கா	உசகூ	விடாஅது	நுக்கூ
மற்றுந்தொடர்	கங்கு	மேலிருந்து	கங்கு	விடுமாற்ற	நங்கூ
மனத்ததுமா	கஙங	மேற்பிறந்தா	கங்கு	வின்னின்று	ங
மனத்தானு	உங்க	மையெலாரு	நங்கு	வித்துமிடல்	நங்கூ
மனத்தினமை	நங்கு	மோப்பக்கு	சக	வியவற்க	நங்கு
மனத்துக்கண்	கங	யாகாவாரா	நுங	விருந்துபுற	நங்கூ
மனத்துளது	உகங	யாங்கண்ணி	நங்கு	விருப்பருச்	நங்கூ
மனத்தொடு	கங்க	யாண்டுச்செ	சக்க	விஹாங்து	நங்கூ
மனநலத்தி	உகங	யாதனின்யா	கங்கு	விலங்கொடு	கங்கூ
மனநலந்கு	உகங	யாதானுநா	கங்கு	வில்லேருழ	சங்கூ
மனநலமன்	உகக	யாமுமுளே	நுக்க	விழித்தகண்	நங்கூ
மனந்தாயார்	உகக	யாமெய்யா	கங்க	விமுப்புண்	நங்கூ
மனந்தாய்	உகங	யாரினுங்கா	கங்கூ	விமுப்பேற்	ங
மனமானுவ	சங்க	யாளென்னதெ	கங்கு	விழைத்தகை	நங்கங்

பாட்டு.	பக்கம்.	பாட்டு.	பக்கம்.	பாட்டு.	பக்கம்.
விழையார்	ந.எசு	வீழப்படுவா	ந.நு.சு	வெண்டற்க வெஃப் எ.ஏ	
விளக்கற்ற	ந.நு.ங	வீழுநர்வீழ	ந.நு.சு	வேண்டற்கவென் சங்க	
வினிர்தாரின்	க.ச	வீழுமிருவர்	ந.க.நு	வேண்டா ககு.நு	
விலியுமென்	ந.கு.ங	வீழ்நாள்ப	க.ஆ	வேண்டிய ககள	
வினைகலங்து	ந.கு.க	வீழ்வாரினி	ந.நு.அ	வேண்டினு கநு.ச	
வினைக்கண்.வினைகெட்டு.ச.	வீழ்நெய்தி	ந.ஓ.அ	வேண்டுங் ககு.நு		
வினைக்கண்.வினையு	உ.ச.க	வெண்மை	ந.க.க	வேண்டுதல் ந	
வினைக்குரி	உ.ச.க	வெருவந்த	உ.க.க	வேலன்று உ.நு.ங	
வினைசெய்	உ.எ.க	வெள்ளத்தனையம்	உ.எ.க	வேலொடு உ.நு.சு	
வினைத்திட்	ந.ங.க	வெள்ளத்தனையவி	உ.அ.அ	வைத்தான் சாகு.ச	
வினைபகை	ந.க.உ	வேட்ட	ந.க.ங	வையத்துள் உ.ச	
வினையான்	ந.க.ச	வேட்பத்தா	ந.ஓ		
வினைவலியு	உ.க.அ	வேட்பன	ந.உ.ச		

பாட்டு முதற்குறிப்பகராதி

முற் றி ற் று.

---











RETURN TO the circulation desk of any  
University of California Library  
or to the

NORTHERN REGIONAL LIBRARY FACILITY  
Bldg. 400, Richmond Field Station  
University of California  
Richmond, CA 94804-4698

ALL BOOKS MAY BE RECALLED AFTER 7 DAYS

- 2-month loans may be renewed by calling (510) 642-6753
  - 1-year loans may be recharged by bringing books to NRLF
  - Renewals and recharges may be made 4 days prior to due date.

DUE AS STAMPED BELOW

FEB 17 1998

12,000 (11/95)

U.C. BERKELEY LIBRARIES



C031278829

